

தேசிய சேமிப்பு வங்கி
ஒருங்கிணைந்த ஆண்டறிக்கை

2022

எமது மன உறுதியை
திட்ப்படுத்துகின்றோம்



எமது மன உறுதியை திடப்படுத்துகின்றோம்

தேசிய சேமிப்பு வங்கியின் 50 ஆண்டு வரலாறு முழுவதும், இன்னல்களையும் சவால்களையும் கொண்ட “வெப்பமிகு உலைக்களத்தில்” அடிக்கடி சோதிக்கப்படுவதைப் போன்ற வலிமையினதும் இயலாவினதும் ஆக்கபூர்வமான “செயற்தொகுப்பு” ஒன்றை அது கட்டியெழுப்பியுள்ளது. அனைத்து வெற்றிகளினதும் நன்மைகளையும் வங்கியும் அதன் அக்கறைதாரர்களும் சமமாக அனுபவித்திட இது இயலச்செய்துள்ளது. வங்கியின் பாரம்பரிய வலிமைகளும் எம்முடன் பணியாற்றுகின்ற மக்களின் முன்மாதிரியான இயல்புகளும் எமது செயலாற்றத்திற்கும் சாதனைகளுக்கும் ஆண்டாண்டாக பங்களித்துள்ளன. எதிர்காலத்தில் வரவிருக்கும் சவால்களை முறியடிப்பதற்கு இவ்வலிமைகளை வங்கி ஏனையவற்றுக்கு மத்தியில் மேலும் வளரச்செய்யும். நாம் எமது மன உறுதியை இடைவிடாது வலிமைப்படுத்துகின்றோம்.



உள்ளடக்கம்

எமது ஒருங்கிணைந்த அறிக்கையினைப் பற்றி

3

ஒருங்கிணைந்த அறிக்கை



முன்னுரை

7

தேசிய சேமிப்பு வங்கி ஒரே பார்வையில்	8
மைற்கற்கள்	10
உற்பத்திகள் மற்றும் சேவைகள்	11
முக்கிய தரவுகள்	12
தலைவரின் செய்தி	14
பொதுமுகாமையாளர்/பிரதம நிறைவேற்று அலுவலரின் மீளாய்வு	18

நிச்சயமற்ற நிலைகளின் ஊடாக பயணித்தல்: எமது குழல் மற்றும் தந்திரோபாயம்

23

எமது நிலைபேறான பெறுமதி உருவாக்க மாதிரி	24
ஒருபோதுமில்லாத சமூக-பொருளாதார மற்றும் அரசியல் நிச்சயமின்மைகள்	26
பொருண்மியம்	27
நாம் தொழிற்படும் முறையை வடிவமைக்கும் பாரிய போக்குகள்	32
தந்திரோபாயம் மற்றும் வள ஒதுக்கீடு	70
ஒருங்கிணைந்த அக்கறைதாரர் ஈடுபாடு	90

முகாமைத்துவ உரையாடல் மற்றும் பகுப்பாய்வு

99

நிதியியல் மூலதனம்	100
தொழிற்பிரிவுகள் பற்றிய மீளாய்வு	111
உற்பத்தி செய்யப்பட்ட மூலதனம்	116
புலமை மூலதனம்	123
மனித மூலதனம்	130
சமூக மற்றும் உறவுசார் மூலதனம்	148
இயற்கை மூலதனம்	162

நிறுவன ஆளுகை பற்றிய அறிக்கை

167

இடர் முகாமைத்துவம் பற்றிய அறிக்கை

168

தொகுப்பு



ஆளுகை

169

பணிப்பாளர் சபை	170
நிறுவன முகாமைத்துவம்	173
நிறைவேற்று முகாமைத்துவம்	174
பிரதான முகாமையாளர்கள்	176
நிறுவன ஆளுகை	178
சபைக் கணக்காய்வு குழுவின் அறிக்கை	199
சபை மனிதவளங்களும் ஊதியங்களும் குழு அறிக்கை	202
சபை நியமன குழுவின் அறிக்கை	204
சபை ஒருங்கிணைந்த இடர் முகாமைத்துவ குழுவின் அறிக்கை	205
சபை தகவல் தொழில்நுட்ப மூலோபாய குழுவின் அறிக்கை	207
இடர் மீளாய்வு	208

நிதியியல் அறிக்கைகள்

237

நிதியியல் நாட்காட்டி	238
பணிப்பாளர் சபையின் ஆண்டறிக்கை	239
நிதி அறிக்கையிடல் மீதான பணிப்பாளர்களின் பொறுப்புகள் பற்றிய கூற்று	245
நிதி அறிக்கையிடல் மீதான உள்ளகக் கட்டுப்பாடு பற்றிய பணிப்பாளர்களின் கூற்று	246
உள்ளகக் கட்டுப்பாடுகள் மீதான சுயாதீன உறுதிப்பாட்டு அறிக்கை	248

பொது முகாமையாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பிரதிப் பொது முகாமையாளர் (நிதி, நிறுவனத் திட்டமிடல் மற்றும் முகாமைத்துவ தகவல் முறைமை) ஆகியோரின் பொறுப்புடமைக்கூற்று	249
கணக்காய்வாளர் தலைமை அதிபதி அறிக்கை	250
நிதியியல் கூற்றுக்களின் உள்ளடக்கம்	253
வருமானக்கூற்று	254
அனைத்தையும் உள்ளடக்கிய வருமானக்கூற்று	255
நிதியியல் நிலைக் கூற்று	256
பங்குரிமை மூலதன மாற்றங்கள் பற்றிய கூற்று	258
காசுப் பாய்ச்சல் கூற்று	262
நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்	264

பிற்சேர்க்கைத் தகவல்

409

வங்கிச்சட்ட கட்டளைகளுடனான இணக்கப்பாடு	410
இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகத்தினால் வழங்கப்பட்ட நிறுவன ஆளுகை மீதான சிறந்த நடைமுறைகள் விதிபுடனான இணக்கப் பிரகடனம்	430
இலங்கை மத்திய வங்கியினால் வேண்டப்பட்ட ஏனைய வெளிப்படுத்தல் தேவைப்பாடுகள்	435
2016 இன் 1 ஆம் இலக்க வங்கித்தொழில் சட்ட பணிப்புரைகளின் III 3 ஆம் அட்டவணைக்கு அமைய பாசல் III வெளிப்படுத்தல்கள்	442
உள்நாட்டில் - முறையியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த வங்கி மதிப்பீட்டுச் செயல்முறை	454
மைய அளவீட்டின் படி உலகளாவிய அறிக்கையிடல் முன்முனைவுகளின் (GRI) உள்ளடக்கக் கட்டெண்	456
Independent Assurances Report	459
ஐ.அ.டொலர்களில் வருமானக்கூற்று	462
ஐ.அ.டொலர்களில் அனைத்தையும் வருமானக்கூற்று	463
ஐ.அ.டொலர்களில் நிதியியல் நிலைக்கூற்று	464
புள்ளி விபரக் குறிகாட்டிகள்	465
வைப்புப் பகுப்பாய்வு	466
தொடர்புடைய வங்கிகள்	467
பரிமாற்று இல்லங்கள்	467
யூரோ கீரோ உறுப்பினர்கள்	468
நிதியியல் மற்றும் வங்கியியல் அருள் சொற்கள் விளக்கத் தொகுப்பு	469
நிறுவனத் தகவல்கள்	475

எமது ஒருங்கிணைந்த அறிக்கையினைப் பற்றி

தேசிய சேமிப்பு வங்கி (NSB) அதன் எட்டாவது ஒருங்கிணைந்த ஆண்டு அறிக்கையை வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது. தேசத்திற்கான சேவையில் 50ஆவது வருடத்தினை பூர்த்தி செய்திருக்கும் நிலையில், வங்கியின் தந்திரோபாயம் மற்றும் நிதிப் பெறுபேறுகள் மற்றும் பொருளாதாரம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழலின் மீதான தாக்கம் பற்றிய விரிவான விளக்கத்தினை இந்த அறிக்கை வழங்குகிறது. இவ்வறிக்கையானது, வங்கியின் முன்னேற்றம், எதிர்கால சான்றுறுதிக்கான நிலைமாற்றத்துக்கான முயற்சிகள் மற்றும் நாம் தொழிற்படும் சமூகங்களில் சாதகமான மாற்றங்களை உருவாக்குதல் மற்றும் பெறுமதியைத் தொடர்ந்தும் வழங்குவதற்கான அர்ப்பணிப்பு என்பனவற்றை எடுத்துரைக்கின்றது.


இவ் அறிக்கையானது, உள்ளடக்கத்தை எளிமையாக்குவதற்கும் வாசித்து அறிதலை இலகுவாக்குவதற்கும் இருவழித் தொடர்பு அம்சங்கள் மற்றும் குறியீட்டுச் சின்னங்களை கொண்டுள்ளது. இருவழித் தொடர்பு அம்சங்களானவை, எண்ணியல் வழியாக அணுகும்போது அறிக்கையினூடு பயணிப்பதற்கு இலகுவாகவும், அறிக்கையினுள் வேறு இடத்திலுள்ள மேலதிக தகவல்களையும் அறிக்கைக்கு வெளியேயுள்ள கூடுதல் தகவல்களை பார்க்கவும் முதன்மையாக பயன்படுத்தப்படுகின்றது. இவ்வறிக்கையின் பிரிவுகளுக்கு இடையேயுள்ள இடைத் தொடர்புகளைக் காட்டுவதற்கு குறியீட்டுச் சின்னங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இணங்குவிப்பு அறிக்கையிடல் நியமங்களினால் கட்டாயமான வெளிப்படுத்தல் தேவைப்பாடுகளை உள்ளடக்கியுள்ளது. ஆனால் கட்டாயமான வெளிப்படுத்தல் தேவைப்பாடுகளுக்கு மட்டும் வரையறுக்குபட்டவையால்.

இவ்வறிக்கை உள்ளடக்குவையானது:

- வங்கியின் தந்திரோபாயம், மூலதன முகாமைத்துவம், இடர்நேர்வு முகாமைத்துவம் மற்றும் ஆளுகைப் பொறிமுறைகள் பற்றிய ஆழமான புரிதல்
- அக்கறைதாரர்களுக்கு குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட காலத்திற்கு எவ்வாறு பெறுமதி உருவாக்கப்படுகிறது என்பதை அறிதல்
- தொழிற்பாடுகள். அடைவுகள், தந்திரோபாய இலக்குகள், உற்பத்தி தொகுதி விரிவாக்கம், சமூகத்திற்கான பங்களிப்பு மற்றும் சூழலியல் தொடர்பான விழிப்புணர்வு போன்ற அம்சங்கள்
- நிறுவன ஆளுகை மற்றும் இடர்நேர்வு முகாமைத்துவ செயற்பாடுகள் பற்றிய விரிவான மீளாய்வு
- 31 டிசம்பர் 2022இல் உள்ளவாறான வங்கியின் தொழிற்பாடு மற்றும் நிதி நிலைமையைக் காட்டும் முழுமையான குறிப்புக்களுடனான கணக்காய்வு செய்யப்பட்ட நிதிக் கூற்றுக்கள் மற்றும் மேலதிக துணைநிலைத் தகவல்கள்.

இவ்வறிக்கையினை வாசித்தல் மற்றும் வழிகாட்டுதல்



சின்னங்கள் தொடர்பான சுட்டி பக்கம் 6 இல் கொடுக்கப்பட்டுள்ளன.

சின்னங்கள் தொடர்பான சுட்டி

இவ்வறிக்கையானது, எமது நோக்கத்தினை நிறைவேற்றுவதல், எமது தந்திரோபாயங்களை முன்னுரிமைப்படுத்துதல், நிதியியல் மற்றும் நிதியியல் அல்லாத இலக்குகளுக்கு எதிராக எமது வளர்ச்சியை கண்காணித்தல் தொடர்பான எமது நடவடிக்கைகளின் விரிவான பார்வையை வழங்குகின்றது. இது பெறுமதியை உருவாக்கும் மற்றும் நீடிக்கச் செய்யும் எமது இயலுமையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகள், இடர்கள் மற்றும் தொடர்புகளை மதிப்பிடுவதற்கு தேவையான தகவல்களை எமது மூலதன வழங்குனர்களுக்கு வழங்குகிறது. மேலும், எமது குறுகிய மற்றும் நீண்டகால தந்திரோபாயங்களை செயற்படுத்துவதிலும் எமது 10 வருட தந்திரோபாயம் மற்றும் நீண்டகால தந்திரோபாயங்களை நோக்கிய எமது வளர்ச்சிக்கான குறிகாட்டிகளாகிய கடந்த வருடத்திற்கான எமது பெறுபேற்றை மதிப்பிடுவதிலும் நாம் அடைந்துள்ள வளர்ச்சிகளை எடுத்துரைக்கின்றது. மேலும் இவ்வறிக்கையானது, ஆளுகை தொடர்பான எமது அணுகுமுறை மற்றும் பெறுமதி இழப்பிற்கெதிராக பாதுகாப்பதற்கு நாம் எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் உள்ளார்ந்த தகவல்களையும் வழங்குகின்றது.

எமது அறிக்கையிடல் மற்றும் இணக்கப்பாட்டு சட்டகம்

எமது அறிக்கையினைத் தயாரிக்கும் போது, பல்வேறு வகையான நிறுவன அறிக்கையிடல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டகங்கள் மற்றும் வழிகாட்டுதல்களுடன் இணங்கியுள்ளதை உறுதிப்படுத்துகின்றோம். இவை பல்வேறு

	இலங்கைப் பட்டயக் கணக்காளர் நிறுவகத்தால் (CA Sri Lanka) வெளியிடப்பட்ட இலங்கைக் கணக்கீட்டு நியமங்கள்
	சர்வதேச ஒருங்கிணைந்த அறிக்கையிடல் ஆளுகைக்குழு (IIRC) சட்டகம் (www.theiirc.org)
	பூகோள அறிக்கையிடல் முன்முயற்சி (GRI) நிலைப்போனதன்மை அறிக்கையிடல் வழிகாட்டுதல்கள் நியமங்கள் - GRI நியமங்கள் (www.globalreporting.org)
	இலங்கைப் பட்டயக் கணக்காளர் நிறுவகத்தினால் வழங்கப்பட்ட நிறுவன ஆளுகைக்கான சிறந்த நடைமுறைக் கோவை
	நிலைப்போன அபிவிருத்தி இலக்குகள் (SDGs) - ஐ.நாவின் 17 இலட்சிய "பூகோள இலக்குகள்" முன்முயற்சி
	இலங்கை மத்திய வங்கியின் (CBSL) திசைமுகப்படுத்தல் மற்றும் வழிகாட்டுதல்கள்
	உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் (IRD) ஒழுங்குவிதிகள் மற்றும் திசைமுகப்படுத்தல்.
	1971 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க தேசிய சேமிப்பு வங்கிச் சட்டம் மற்றும் அதன் திருத்தங்கள்
	1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கியியல் சட்டம் மற்றும் அதன் திருத்தங்கள்

→ எமது ஒருங்கிணைந்த அறிக்கையினைப் பற்றி

→ எமது பரப்பு மற்றும் எல்லை

எமது அறிக்கையிடல் எல்லை தேசிய சேமிப்பு வங்கி மற்றும் அதன் முற்றாக உரிமை கொள்ளப்பட்ட சேய் நிறுவனங்களான - வரையறுத்த தேசிய சேமிப்பு வங்கி நிதி முகாமைத்துவ கம்பனி லிமிட்டட் (NSB Fund Management Company Ltd.) மற்றும் வரையறுத்த இலங்கை சேமிப்பு வங்கி (Sri Lanka Savings Bank Ltd.) ஆகியவற்றை உள்ளடக்கும். “வங்கி” எனக் குறிப்பிடும் இடத்தில் அது வங்கியைத் தனியாகவும், “குழு” எனக் குறிப்பிடும் இடத்தில் அது முழுமையான குழுவையும் குறிப்பிடும் வகையில் அடையாளம் காட்டப்பட்டுள்ளது. 2014 சட்டகத்திற்கு இணங்க, வங்கி மற்றும் குழு இரண்டினதும் சூழலில் முக்கிய நிதிசார் அம்சங்கள் விபரிக்கப்பட்டுள்ளன. அதேவேளை, வேறுவிதமாகக் கூறப்படாதுவிட்ட சந்தர்ப்பங்களில் நிதிசாராத அம்சங்கள் வங்கியின் சூழலில் மாத்திரமே விபரிக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கை நிதிசார் மற்றும் நிலைப்போனதன்மை அறிக்கையிலுக்கான ஆண்டு அறிக்கையிடல் கற்றோட்டத்துடன் இணக்கமான முறையில் ஜனவரி 1 முதல் டிசம்பர் 31, 2022 வரையிலான 12 மாத காலப்பகுதியை உள்ளடக்கி இருப்பதுடன், இத் திகதிக்கு அப்பாற்பட்ட, 27 ஏப்ரல் 2023 வரையிலான சபையின் ஒப்புதல் திகதி வரையிலான நிகழ்வுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. நோக்கம் மற்றும் எல்லைகள் தொடர்புபட்ட அம்சங்களின் அடிப்படையில் முன்னைய அறிக்கையிடல் காலங்களிலிருந்து குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இல்லாத போதிலும், மீள வகைப்படுத்தப்பட்ட அல்லது மீள்சூழப்பட்ட எந்தவொரு ஒப்பீட்டுத் தகவலும் தொடர்புடைய பிரிவுகளில் வெளிப்படுத்தப்பட்டு விபரிக்கப்பட்டுள்ளது.

நிதி அறிக்கையிடலுக்கு மேலதிகமாக, நிதியல்லாத பெறுபேறு, வாய்ப்புகள், அக்கறையுள்ள தரப்பினர் தொடர்பான இடர்கள் அல்லது விளைவுகள், தந்திரோபாயம், வணிக மாதிரி, தொழிற்பாட்டு சூழல், பொருண்மியம், அக்கறையுள்ள தரப்பினர் நாட்டங்கள், பெறுபேறு மற்றும் ஆளுகை பற்றிய தகவல்களையும் அறிக்கை உள்ளடக்கியது. குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால அளவில் மதிப்பை உருவாக்குவதற்கான வங்கியின் இயற்றின் மீதான தாக்கத்தின் அடிப்படையில், பக்கங்கள் 27 முதல் 31 வரையான “பொருண்மையைத் தீர்மானிக்கும் செயல்முறை” மீது விசேட கவனம் செலுத்தப்பட்டு உள்ளது. மேலும், இது வங்கியின் குறுகியதிலிருந்து நடுத்தர (இரண்டு முதல் மூன்று ஆண்டுகள்) காலப்பகுதிக்கமான முன்னுரிமைகள், வங்கியை எதிர்கால சான்றுறுதி யடையச் செய்யும் மற்றும் இலங்கை பொருளாதார நிலைமைக்கெதிரான மீளொழுச்சியடையச் செய்யும் (ஐந்து முதல்

→ எமது ஒருங்கிணைந்த சீர்தணைச் சட்டகம்



தூரநோக்கு

கிலட்சிய நோக்கு

தொழிற்பாட்டு சூழல்

வங்கியானது கொவிட்-19, புவியார் அரசியல் நிகழ்வுகள், சமூக-பொருளாதார சவால்கள் மற்றும் நாம் தொழிற்பாட்டு பகுதிகளில் வளர்ந்து வரும் மற்றும் தற்போதுள்ள பரந்த போக்குகளை உள்ளடக்கிய உலகளாவிய போக்குகளை கருத்தில் கொள்கின்றது. இவை வங்கியின் பெறுமதி உருவாக்கும் செயல்முறையை அறிவிப்பதில் மற்றும் வழிவகுப்பதில் பாரிய பங்கை வகிக்கின்றது.

பக்கம் 26 முதல் 69 வரை

பொருண்மியம்

வங்கியானது, அக்கறைதாரர்களின் நீண்ட கால பெறுமதி உருவாக்கத்தில் கணிசமாக தாக்கத்தை ஏற்படுத்துபவையையே பொருண்மிய விடயங்களாக இணங்காணுகின்றது.

இந்த விடயங்கள் இடர்களை முகாமை செய்வதற்கும் வாய்ப்புகளை உச்சப்படுத்துவதற்குமான எமது தந்திரோபாய விருத்தியில் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

பக்கம் 27 முதல் 31 வரை

இடர்கள் மற்றும் வாய்ப்புகள்

தொழிற்பாட்டு சூழலை கண்காணிப்பது, வங்கி இடர்களைக் குறைப்பதற்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்வதற்கும் ஏற்ப அதன் தந்திரோபாயத்தை வழிவகுத்துக்கொள்ள வழிவகுக்கின்றது. இவ்வறிக்கையில், வங்கியின் ஒருங்கிணைந்த சீர்தணை யை பிரதிபலிக்கும் விதமாக தொழிற்பாட்டு சூழல் மற்றும் அதனுடன் இணைந்த இடர்கள் மற்றும் வாய்ப்புகள் அறிக்கையிடப்பட்டுள்ளன.

பக்கம் 26 முதல் 69 வரை

அக்கறைதாரர் ஈடுபாடு

அக்கறையுள்ள தரப்பினருடனான எமது உறவுமுறைகளின் தரமானது, தகவல் அடிப்படையிலான தீர்மானத்தை உறுதி செய்வதற்கும் அக்கறைதாரரின் ஈடுபாட்டை அதிகப்படுத்துவதற்கும் பல்வேறு பொறிமுறைகளினூடாக அளவிடப்படுகின்றது. அக்கறையுள்ள தரப்பினருடனான எமது உறவுமுறைகளின் தரமானது, நமது நோக்கத்தை நிறைவேற்றும் இயலுமையைப் பாதிக்கிறது.

பக்கம் 90 முதல் 98 வரை

முகாமைத்துவ கலந்துரையாடல் மற்றும் பகுப்பாய்வு

நிதிசார், உற்பத்தி, மனித, புலமைச் சொத்து, மற்றும் இயற்கை போன்ற வங்கியின் முக்கிய மூலதனங்கள் பெறுமதியைப் பாதுகாப்பதுடன் வங்கியின் வணிக மாதிரிக்கு உள்ளீடாகவும் அமைகின்றது. அவை வங்கியின் வணிக நடவடிக்கைகளினூடாக ஆழப்படுத்தப்படுகின்றன, மேம்படுத்தப்படுகின்றன மற்றும் நிலைமாற்றம் செய்யப்படுகின்றன.

தந்திரோபாயம் மற்றும் வள ஒழுக்கீடு

வங்கியின் தொலைநோக்கால் இயக்கப்படுகின்ற தந்திரோபாயமானது, தொடர்ந்து செல்லும் வெளிநோக்களை அடைவதற்கான தீர்மானமெடுத்தல் மற்றும் தந்திரோபாய தெரிவுகளை வழிநடத்துகின்றது.

ஐந்து தந்திரோபாய தெரிவுகள் மற்றும் குறுங்கால, நடுத்தரகால மற்றும் நீண்டகால நோக்குகளை உள்ளடக்கிய முழுமையான அணுகுமுறையினூடாக, வளங்கள், உறவுமுறை, மற்றும் பல்வேறு பரிணாமங்களின் வழியேயான முதல்களை பொறுப்புடன் முகாமை செய்வதன் மூலம் அக்கறையுள்ள தரப்பினருக்கு நிலைப்போன பெறுமதியை வழங்குதலை நோக்காகக் கொண்டுள்ளது.

பக்கம் 70 முதல் 89 வரை

எமது முதன்மையான ஐக்கியநாடுகளின் நிலையான அபிவிருத்திக்கான கிலக்குகள்





விழுமியங்கள்

எமது நிலைபேறான பெறுமதி உருவாக்க வணிக மாதிரி

எமது வணிக மாதிரியானது, தொழிற்பாட்டு சூழல், அக்கறைதாரர்களிடமிருமிருந்து உறவு, மற்றும் வளங்களில் தங்கியிருக்கும் தன்மை உள்ளவர்களுக்கும் பெறுமதி உருவாக்கத்தை பாதிக்கும் காரணிகளை ஆராய்வதற்கான விரிவான சட்டகமாக விளங்குகின்றது.

பக்கம் 24 முதல் 26 வரை

இடர்நேர்வு முகாமைத்துவம் மற்றும் நிறுவன ஆளுகை

இடர்நேர்வு முகாமைத்துவம் மற்றும் நிறுவன ஆளுகையானது, சாத்தியமான இடர்களை வினைத்திறனாக முகாமை செய்தல் மற்றும் நிலைத்திருக்கத்தக்க மற்றும் பாதுகாப்பான நிதியியல் நடைமுறைகளுக்காக ஒழுங்குமுறை மற்றும் விழுமிய நியமங்களுடன் இணங்குதலை உறுதி செய்து, வங்கியின் தொழிற்பாடுகளின் ஒருங்கிணைந்த பகுதியாக விளங்குகின்றது.

பக்கம் 169 முதல் 236 வரை

எமது சூழலாற்றலை ஐக்கியநாடுகளின் நிலையான அபிவிருத்திக்கான இலக்குகள்



பக்கம் 100 முதல் 106 வரை

பத்து வருடங்கள்) தந்திரோபாய வழிமுறைகள் மற்றும் வங்கிக்கான நீண்டகால தொலைநோக்குக்கான (10 வருடங்களுக்கும் கூடுதலான) தந்திரோபாயம் மற்றும் நிதியியல் மற்றும் நிதியியலல்லாத இலக்குகள் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சும் 2022ஆம் ஆண்டிற்கான வங்கியின் தந்திரோபாய முன்னேற்றத்தை உள்ளடக்கியுள்ளது.

ஒருங்கிணைந்த சிந்தனை

யால் இயக்கப்பட்ட பெறுமதி உருவாக்கம்

தந்திரோபாய முகாமை மற்றும் அறிக்கையிடல் நடைமுறைகள் மூலம் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட காலத்தில் அனைத்து அக்கையுள்ள தரப்பினருக்கும் நிலைபேறான பெறுமதியை உருவாக்கும் எமது நோக்கில் அக மற்றும் புற இயக்கிகள், அவற்றின் இடைத் தொடர்புகள் மற்றும் வர்த்தக விடங்கு கொடுத்தல்களை நாம் ஆய்வு செய்கின்றோம்.

எமது அணுகுமுறையானது வளர்ந்து வரும் போக்குகள், வேறுபட்ட மூலதனங்களுக்கிடையேயான உறவுகள், மற்றும் தந்திரோபாயத் தெரிவுகளின் மீதான உள்ளார்ந்த சாத்தியமான வர்த்தக விடங்குகொடுப்புக்கள் ஆகியவற்றுடன் தொடர்புபட்ட ஒருங்கிணைந்த சிந்தனையை அடிப்படையாகக் கொண்டுள்ளது. நாம் உருவாக்கும், பேணும், அழிக்கும் பெறுமதியைப் பிரதிபலிக்கும் வகையில், வெளிப்படைத்தன்மையுடன் நாம் அறிக்கையிட முயற்சி செய்கிறோம்.

இந்த மூலக்கூறுகள் எவ்வாறு இடைத்தொடர்புபட்டுள்ளன என்பதைப் புரிந்துகொள்வதன் மூலம், இந்த முழுமையான செயற்பாட்டிலும் நேர்மை மற்றும் தங்கியிருத்தலை உறுதி செய்து எமது அனைத்து அக்கையுள்ள தரப்பினருக்கும் நிலைபேறான பெறுமதியை வழங்குவதற்கு எங்களால் சிறப்பாக இயலத்தக்கதாக உள்ளது. ஒருங்கிணைந்த சிந்தனையானது எமது மூலதன முகாமை, தந்திரோபாய தீர்மானம் மேற்கொள்ளல் மற்றும் அனைத்துப் பங்குதாரர்களுக்கும் நீண்ட காலத்திற்கான நிலைபேறான பெறுமதியை உருவாக்குவதற்கான அடித்தளத்தை உருவாக்குகின்றது.

கண்ணோட்டம்

இவ்வறிக்கையிலுள்ள புறநோக்குத் தகவல்கள் வினாவுக்குப் பதிலளிக்கிறது: எமது தந்திரோபாயத்தைப்

பின்பற்றுவதில் நாம் சந்திக்க நேரிடும் சவால்கள், வாய்ப்புகள் மற்றும் நிச்சயமற்ற தன்மைகளை எடுத்துரைக்கின்றது. எமது வணிக மாதிரி மற்றும் எதிர்கால செயற்திறனினுக்கான சாத்தியமான தாக்கங்களை கண்டறிய விழைகின்றது. பொருளாதார நெருக்கடி காரணமாக உண்டான நிச்சயமற்ற தொழிற்பாட்டு சூழலை கருத்தில் கொண்டு, சாத்தியமான நிச்சயமற்ற தன்மைகளையும் எமது பதிலிறுத்தலையும் பொருத்தமானவிடத்து நாம் வலியுறுத்தியுள்ளோம். புறநோக்குத் தகவல் இந்த அறிக்கை முழுவதும், குறிப்பாக பின்வரும் பிரிவுகளில் காணப்படத்தக்கதாக இருக்கும்:

- நாம் தொழிற்பாடும் விதத்தை நிர்ணயிக்கும் பாரிய போக்குகள் பக்கம் 32 முதல் 69 வரை
- தந்திரோபாயம் மற்றும் வள ஒதுக்கீடு பக்கம் 70 முதல் 89 வரை
- முகாமைத்துவ கலந்துரையாடல் மற்றும் பகுப்பாய்வு பக்கம் 100 முதல் 166 வரை

புற உறுதிப்படுத்தல்

இந்த அறிக்கையானது அனைத்து ஒழுங்குவிதிமுறை மற்றும் சட்டரீதியான தேவைப்பாடுகளுக்கிணங்க தயாரிக்கப்பட்டுள்ளது. இணங்கப்பட்டுள்ளன. நிதிக் கூற்றுக்கள் கணக்காய்வாளர் தலைமை அதிபதி கணக்காய்வு செய்யப்பட்டுள்ளன, அதேவேளையில் KPMG Sri Lanka நிறுவனம் நிலைபேறான தன்மை அறிக்கையிடல் மீதான உறுதிப்பாட்டை வழங்கி உள்ளது.

முன்னோக்கிய அறிக்கைகள்

இந்த அறிக்கையில் தேசிய சேமிப்பு வங்கியின் எதிர்கால செயற்திறன் மற்றும் வாய்ப்புகள் தொடர்பான முன்னோக்கு அறிக்கைகள் உள்ளடங்கி உள்ளன. இந்த அறிக்கைகள் இந்த அறிக்கையைத் தயாரிக்கும் போதிலான எமது சுயதீர்ப்புகள் மற்றும் எதிர்கால எதிர்பார்ப்புகளைப் பிரதிபலிக்கின்றன. ஆயினும், பல்வேறு வளர்ந்து வரும் இடர்கள்,

நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் பிற முக்கிய காரணிகள் எமது ஆரம்ப எதிர்பார்ப்புகளிலிருந்து பெறுமதிபெறுகளை மாற்றியமைக்கலாம். இக்காரணிகள், எமது வணிகம் மற்றும் நிதி செயற்திறன் மீது பாதிக்கமான விளைவுகளாக ஏற்படுத்துபவையாக இருக்கும்.

ஊடாடும் PDF






தேசிய சேமிப்பு வங்கியின் ஆண்டறிக்கையானது, வாசிப்பாளர் அறிக்கையினூடே பல்வேறு பயணங்களை மேற்கொள்ள வழிசெய்யும் வகையில், விரிவுபடுத்தப்பட்ட பொருளடக்க வழிகாட்டி மற்றும் மற்றொரு பகுதிக்கான குறிப்புகளுக்கான இணைப்புகளை பயன்படுத்தி ஊடாடும் PDF ஆக கிடைக்கப்பெறுகிறது. அக்கறைதாரர்களினது வசதி மற்றும் அனுபவத்தினை முன்னிலைப்படுத்தும் தீர்வுகளை உருவாக்கும் வங்கியின் பரந்துபட்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக விளங்குகின்றது.

விளக்கம் கோரல்கள்

இந்த அறிக்கை குறித்த உங்கள் கருத்துரைகள் மற்றும் விளக்கம் கோரல்கள் வரவேற்கத்தக்கவையாக இருப்பதுடன், அவை பின்வரும் முகவரிக்கு அனுப்பப்படலாம்: பிரதிப் பொது முகாமையாளர், (நிதி, நிறுவனத் திட்டமிடல் மற்றும் முகாமைத்துவ தகவல் முறைமை) நிதி மற்றும் திட்டமிடல் பிரிவு, தேசிய சேமிப்பு வங்கி, இலக்கம் 255, காலி வீதி, கொழும்பு 3. dgm.finance@nsb.lk

→ எமது ஒருங்கிணைந்த அறிக்கையினைப் பற்றி

→ வழிகாட்டல் சுட்டிகளுக்கான குறியீடு



ஒருங்கிணைந்த அறிக்கை

முன்னுரை

தேசிய சேமிப்பு வங்கி
ஓரே பார்வையில்

மைற்கற்கள்

உற்பத்திகள் மற்றும்
சேவைகள்

08

10

11

முக்கிய தரவுகள்

தலைவரின் செய்தி

பொதுமுகாமையாளர்/
பிரதம நிறைவேற்று
அலுவலரின் மீளாய்வு

12

14

18

தேசிய சேமிப்பு வங்கி ஒரே பார்வையில்

தேசிய சேமிப்பு வங்கியானது நாடு முழுவதும் சேமிப்புக் கலாசாரத்தை வளர்த்தெடுப்பதற்கான அசைக்கமுடியாத கடப்பாடு மற்றும் குறிப்பிடத்தக்க பாரம்பரியத்தை கொண்ட இலங்கையின் பாரிய நிறுவனங்களில் ஒன்றாகும். 2022ஆம் ஆண்டில் தனது நடவடிக்கைகளின் 50ஆவது வருடத்தைக் கொண்டாடுகையில், தேசிய சேமிப்பு வங்கியானது நாட்டின் நிதியியல் உறுதிப்பாடு மற்றும் மேம்பாட்டிற்கு வழிகாட்டியாக விளங்குகின்றது. 1972இல் பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்டு இலங்கையின் நிதியியல் மரபுக்கான பாதுகாவலராக தனது

நிலையை திடப்படுத்தி, தேசிய சேமிப்பு வங்கியானது நாட்டிலுள்ள நான்கு பாரம்பரிய சேமிப்பு அமைப்புகளை ஒரே அமைப்பாக ஒன்றிணைந்து வளர்ந்துள்ளது. அதன் முன்னோடியான 1832 இல் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை சேமிப்பு வங்கியிலிருந்து (CBS) ஒரு நூற்றாண்டு பழமையான சேமிப்பு நிபுணத்துவத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. உள்ளடக்கத்தின் முக்கியத்துவத்தை இனங்கண்டு, தேசிய சேமிப்பு வங்கி 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கியியல் சட்டத்தின் கீழ் உரிமம் பெற்ற விசேட வங்கி (LSB) அந்தஸ்து வழங்கப்பட்டது. இன மற்றும் பாலினப் பிரிவுகளைக் கடந்து இலங்கையின்

அனைத்து வர்க்கத்தினிடையேயும் சேமிப்புக் கலாசாரத்தை வளர்க்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதாகும்.

தேசிய சேமிப்பு வங்கியானது, தனது 50 வருடப் பூர்த்தியைக் கொண்டாடுகையில், அதன் ஸ்தாபனக் கொள்கைகளுக்கு தொடர்ந்து கடப்பாட்டைக் கொண்டிருப்பதுடன் அதன் வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளுக்கமைய தொடர்ந்து மாற்றமடைந்து வருகின்றது. 13 மில்லியனுக்கும் மேற்பட்ட இயங்குகின்ற கணக்குகளைக் கொண்டு இலங்கையின் மிகவும் உள்ளடக்கமான வங்கியாக தனது நிலையை திடமாக பேணி வருகின்றது.



எமது நூரநோக்கு – சேமிப்பு மற்றும் முதலீட்டுத் தேவைகளுக்கான மிகவும் நம்பகமான மற்றும் அதிகம் தேடப்படும் தெரிவாக இருந்தல்.



எமது இலட்சிய நோக்கு – எமது அனைத்து அக்கறைபுள்ள தரப்பினர்களுடன் எதிர்பார்ப்புகளை திருப்தி செய்வதுடன், சேமிப்பு மற்றும் முதலீட்டுத் தேவைகளை உச்சப் படுத்தும் வகையில் எமது வாடிக்கையாளர்களுக்கு மொத்த நிதிசார் தீர்வுகளை வழங்குதல்



எமது விழுமியங்கள் – எமது நாளாந்த வணிகத்தை நடத்திச் செல்வதில் நாம் நம்பிக்கை, பரஸ்பர மரியாதை மற்றும் ஒருங்கிணை நிலையுடன் கூடிய வகையில் முறையான துலங்கலை வழங்குவதுடன் ஆக்கபூர்வமாக செயற்படுவோம்

தேசிய சேமிப்பு வங்கிக் குழுவும்

தொழிற்படும் கம்பனிகள்

தேசிய சேமிப்பு வங்கி

வரையறுக்க
தேசிய சேமிப்பு
வங்கி நிதி
முகாமைக் கம்பனி

வரையறுக்க
இலங்கை சேமிப்பு
வங்கி



தொழிற்படும் கூறுகள்

வணிக வரிசைகள்

சில்லறை வங்கியியல்

- தனிப்பட்ட வங்கியியல் (வைப்புத் திரட்டுதல், சில்லறைக் கடன் வழங்குதல், வங்கி உத்தரவாதம், அட்டைத் தீர்வுகள் மற்றும் பரிவர்த்தனை வங்கியியல் உள்ளிட்ட முழு அளவிலான சேவைகள்)

கூட்டு வணிக நிதியியல்

- நிதி நிறுவனங்கள் மற்றும் அவற்றின் சேய நிறுவனங்களுக்கு நேரடிக் கடன் வழங்கல்
- நிதி வசதிகளை கட்டமைத்தல் (வாடிக்கையாளர்களுக்கான உய்த்தறி சாதனங்கள்)
- கடன் வழங்குபவர்கள் மற்றும் கடன் பெறுபவர்களிடையே தீர்வு மற்றும் பரிவர்த்தனைகளை ஒருங்கிணைக்கும் திரட்டு வசதிகளுக்கான முகவர் வகிபாகம்
- நம்பிக்கைச் சான்றிதழ்கள், தனிப்பட்ட நிலைப்படுத்தல், மற்றும் கட்டிட்டுப் பத்திரங்களில் முதலீடு செய்தல்
- உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிப்பதில் முன்னணி நிபுணத்துவம்
- கடன் பத்திரங்களை வழங்குதல்

சர்வதேச நிதியியல்

- USD, EUR, GBP, AUD, SGD மற்றும் JPY இல் வெளிநாட்டு நாணய வைப்பு (சேமிப்பு மற்றும் நிலையான வைப்பு)
- உள்ளூர்க்கிய மற்றும் வெளிச்செல்லல் பண மாற்றல்கள்
- அந்நிய நாணயப் பரிமாற்றம்
- இறக்குமதிக் கடன் கடிதம் வழங்குதல்
- இறக்குமதிப் பட்டியல்களைக் கையாளுதல்
- கப்பல் மற்றும் விமான சரக்கு உத்தரவாதங்களை வழங்குதல்

திறைசேரி

- அரசு பத்திரங்கள், பங்குகள் மற்றும் அந்நிய நாணய, மறுகொள்வனவு ஒப்பந்தக் கடன்கள் மற்றும் தலைகீழ் மறு கொள்வனவு ஒப்பந்தக் கடன் ஆகியவற்றில் முதலீடு

- முதன்மை சந்தை நடவடிக்கைகள்
- இரண்டாம் நிலை சந்தை நடவடிக்கைகள்
- மத்திய வங்கியுடனான தீர்ப்பளவுக் கணக்கு (Lanka Settle)
- மத்திய வங்கியுடனான பிணையக் கணக்கு (Lanka Secure)
- வர்த்தகர் கூட்டுவணிக கடன் பத்திரங்கள்
- SWIFT இணைப்பு
- முதலீட்டுத் தொகுப்பு
- காக முகாமை

- சேமிப்பு
- கடன்கள்
- குத்தகை
- நுண் நிதியியல்
- அடகு

தொழிற்படும் மற்றும் தொழிற்பாடுகள் உள்ளடங்கலான கூட்டுவணிக சேவைகள்

➔ தேசிய சேமிப்பு வங்கி ஒரே பார்வையில்

➔ **நோக்கமுடைய வணிகம் மற்றும் முற்போக்கான கலாசாரம்**

தே.சே. வங்கி நோக்கம் கொண்ட வணிக அணுகுமுறையையும் முற்போக்கான நிறுவனக் கலாசாரத்தையும் கொண்டு இயங்குகின்றது.

➔ **சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கான மிக நம்பகமான மற்றும் விரும்பத்தக்க தெரிவு**

தே.சே.வங்கியானது சேமிப்பு மற்றும் முதலீட்டுத் தேவைகளுக்கான மிகவும் நம்பகமான மற்றும் அதிகம் தேடப்படும் தெரிவாகவும் காணப்படுகின்றது.

சட்டத் தேவைப்பாட்டால் 60% வைப்புக்களை விசேட உயர்ந்த அரசு பிணையங்களில் முதலீடு செய்யப்படுவதுடன் பாதுகாப்பான முதலீட்டை உறுதிப்படுத்துகின்றது.

➔ **முதன்மையான சேமிப்பு வங்கி**

நாட்டின் முதன்மையான சேமிப்பு வங்கியாக திகழ்வதன் மூலம் மிக உயர்ந்த நிலையை தக்கவைத்திருக்கிறது.

தெரிவு செய்யப்பட்ட உருவாக்கத்தை பின்பற்றுவதுடன் வினைத்திறான இடர் முகாமையை பேணுதல், தொழிற்துறை சராசரியுடன் ஒப்பிடுகையில் குறைவான தொழிற்படாக் கடன் விகிதத்திற்கு வழிவகுக்கின்றது.

➔ **அரசு உத்தரவாதத்துடன் கூடிய நாட்டின் பாதுகாப்பான வங்கி**

இலங்கையில், அனைத்து வைப்புகளுக்கும் அதன் மீதான வட்டிக்கும் 100மு அர உத்தரவாதம் உள்ள ஒரே வங்கி தே.சே. வங்கியாகும். இதுவே இலங்கையின் பாதுகாப்பான வங்கியாக ஆக்குகின்றது.



➔ **21.8 மில்லியன் கணக்குகளுடனான மக்களின் தெரிவு**

ஆழமான வாடிக்கையாளர் தளத்துடன், தே.சே. வங்கியானது 21.8 மில்லியன் கணக்குகளைக் கொண்டிருப்பது வங்கியை மக்களின் விரும்பிய தெரிவாக ஆக்குகின்றது.

➔ **தேசிய பொருளாதார அபிவிருத்திக்கு ஆதரவளித்தல்**

தே.சே. வங்கி பொதுத் திறைசேரிக்கு வரிகள், விதிப்பனவுகள், கட்டணங்கள் மற்றும் பங்கு இலாபத்தின் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்கின்றது.

தேசத்தைக் கட்டடியெழுப்புவதில் முக்கிய பங்கு வகிக்கின்ற அரசினால் ஆரம்பித்துவைக்கப்படும் நீண்டகால அபிவிருத்தி மற்றும் சமூக-பொருளாதார செயற்றிட்டங்களுக்கு வங்கியானது நிதியீட்டம் செய்கிறது.









➔ **விழுமியத்துடன் கூடிய வங்கி நடைமுறைகள் மற்றும் சமூகத்தின் மீதான நேர்க்கணிய தாக்கம்**

விழுமிய மற்றும் தார்மீக நடைமுறைகளுக்கு இணங்கி, தே.சே.வங்கியானது சமூகத்தின் மீது நேர்க்கணிய தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் வணிகத்தை மேற்கொள்கின்றது.

➔ **நிலையான நிறுவனக் கட்டமைப்பு மற்றும் சிறந்த ஆளுகை**

அனுபவமிக்க முகாமையால் வழிநடத்தப்படுகின்ற நிலையான நிறுவனக் கட்டமைப்பு மற்றும் சிறந்த ஆளுகைக் கொள்கைகளை தே.சே.வங்கியானது நிலைநிறுத்துகின்றது.

➔ **எமது பலம் மற்றும் உறுதிப்பாடு**



மைற்கர்கள்



1972

ஒரு நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள நான்கு பாரம்பரிய சேமிப்பு அமைப்புகளை ஒன்றிணைத்து தேசிய சேமிப்பு வங்கி என அழைக்கப்படும் ஒரு நிறுவனமாக மாற்றியது.

1979

சீட்டிமுப்புடன் கூடிய சேமிப்புச் சான்றிதழின் அறிமுகம்

1981

தேசிய சேமிப்பு வங்கி கிராமப்புற மக்களை சென்றடைய நடமாடும் வங்கியியல் அலகை செயற்படுத்தியது தேசிய சேமிப்பு வங்கி

1994

முதலாவது தன்னியக்கக் கூற்று இயந்திரம் நிறுவப்பட்டது

2000

தேசிய சேமிப்பு வங்கியின் சேய் நிறுவனமான தேசிய சேமிப்பு வங்கி நிதி முகாமைக் கம்பனி உருவாக்கப்பட்டது.

1999

தேசிய மேம்பு வங்கியின் 100 ஆவது கிளை நிட்டம்புவவில் திறக்கப்பட்டது. இதுரு மிது ரு திட்டம் வெளியிடப்பட்டது

1998

ஹப்பன் புஞ்சி ஹப்பன் திட்டம் வெளியிடப்பட்டது

1995

வணிக பலவகைப்படுத்தலை எளிதாக்கும் வகையில் தேசிய சேமிப்பு வங்கிச் சட்டம் திருத்தப்பட்டது

2002

“ஸ்தீ” உற்பத்தி அறிமுகப்படுத்தப்பட்டது

2003

வரையறுத்த இலங்கை Fitch Ratings அமைப்பிடம் இருந்து AAA (Ika) மதிப்பீட்டைப் பெற்ற இலங்கை முதலாவது வங்கியாக தேசிய மேம்பு வங்கி அங்கீகாரம்

2004

சர்வதேச வங்கியியல் தொழிற்பாடுகள் ஆரம்பம்

2008

24x7 தே.சே.வ அழைப்பு மையம் வெற்றிகரமாக நிறுவப்பட்டது

2014

உயர்கல்வி கற்கைகளுக்காக “புத்தி” தனிநபர் கடன் ஆரம்பிக்கப்பட்டது USD 250 மில்லியன் சிரேஷ்ட பிணைகள் வழங்கல்

2013

இலங்கையில் தனியொரு வங்கியினால் வழங்கப்பட்ட மிகப்பெரும் சிரேஷ்ட பிணையைக் குறிப்பாக, அமெரிக்க டொலர் 750 மில்லியன் பெறுமதியான குறிப்பு வழங்கப்பட்டது

2012

தே.சே.வ. அதன் 40வது ஆண்டு விழாவை கொண்டாடியது

2011

தே.சே.வ அதன் 200 வது கிளைபிணை மதவாச்சியில் ஆரம்பித்தது

2016

வங்கியின் 250வது கிளை கோப்பாயில் திறக்கப்பட்டது குளோபல்/பைனான்ஸ் அமைப்பினால் தே.சே.வங்கி “இலங்கையின் பாதுகாப்பான வங்கி” என்று மதிப்பீடு வழங்கப்பட்டது. வர்த்தக நிதியிடலின் துணிகர ஆரம்பம் ரூபா 6 பில்லின் மதிப்புள்ள தே.சே. வங்கியின் முதலாவது பட்டியற் படுத்தப்படாத தொகுதிக்கடன் பத்திரம் வழங்கப்பட்டது.

2017

ரூபா ஒரு திரில்லியன் சொத்துத் தளத்தை அடைந்த இலங்கையின் முதலாவது விசேட உரிமம் பெற்ற வங்கியாக சாதனை

2018

அமெரிக்க டொலர் 750 மில்லியன் பெறுமதியான சிரேஷ்ட பிணையைக் குறிப்புக்களை வெற்றிகரமாக மீட்டுக் கொண்டது. முதலாவது அந்நிய நாணய தவணைக் கடனைப் பெற்றது.

2019

PCI-DSS சான்றுப் படுத்தலைப் பெற்ற இலங்கையின் முதல் அரசு வங்கியானது தேசிய சேமிப்பு வங்கி இலங்கை சேமிப்பு வங்கி தேசிய சேமிப்பு வங்கியின் முற்றாக உரிமை கொள்ளப்பட்ட சேய்க் கம்பனியாக மாறியது ரூபா ஒரு திரில்லியன் பெறுமதியைக் கடந்தது வைப்புத் தளம் அமெரிக்க டொலர் 250 மில்லியன் பெறுமதியான சிரேஷ்ட பிணையைக் குறிப்புக்களை வெற்றிகரமாக மீட்டுக் கொண்டது

2022

தே.சே. வங்கி அதன் 50வது ஆண்டு விழாவை கொண்டாடியது

2021

NSBPay கைத்தொலைபேசி செயலி அறிமுகம்

2020

கலப்பின கடன் சாதனங்கள் வெளியீடு (நிரந்தர கடன் பத்திரம்)

உற்பத்திகள் மற்றும் சேவைகள்



சேமிப்பு வைப்புகள்

- சாதாரண சேமிப்பு
- சிறுவர் சேமிப்பு - கிரிகெட்டி ஹபன், புஞ்சி ஹபன், ஹபன் சிறுவர் சேமிப்புக் கணக்கு
- பதின்பருவ சேமிப்பு - நியோ சேமிப்புக் கணக்கு
- இளைஞர் சேமிப்பு - I'M நான் சேமிப்புக் கணக்கு
- மகளிர் சேமிப்பு - ஸ்தீர் சேமிப்புக் கணக்கு
- விசேட சேமிப்பு - ஹப்பி சேமிப்புக் கணக்கு, ஸ்மைல் சேமிப்புக் கணக்கு

சேமிப்பு/இளைப்பாற்றுகைத் திட்டங்கள்

- NSB பென்சன் பிளஸ்
- ஐந்தாண்டு சேமிப்பு
- ரியாலிட்டி சேமிப்புத் திட்டம்
- பிரார்த்தனா
- பிரார்த்தனா பிளஸ்
- சவிபல சேமிப்பு

கால வைப்புகள்

- வழக்கமான வைப்பு - நிலையான வைப்பு
- முத்த பிரஜைகள் வைப்புகள் - கௌரவ நிலையான வைப்புக் கணக்கு,
- முத்த பிரஜைகள் விசேட நிலையான வைப்பு

வெளிநாட்டு நாணயத் திட்டங்கள்

- தனிநபர் வெளிநாட்டு நாணயக் கணக்குகள் (PFCA)
- வணிக வெளிநாட்டு நாணயக் கணக்குகள் (BFCA)
- உள்முக முதலீட்டுக் கணக்குகள் (IIA)
- வெளிநாட்டு நாணய தவணை வைப்புகள்
- விசேட வைப்புக் கணக்கு (SDA)
- பண மாற்றுகை வணிகம்

சீல்வறைக் கடன் திட்டங்கள்

- வீடு, அசையாச் சொத்துக் கடன்கள் - கெ தொர், அலங்கார
- அரசு ஊழியர்களுக்கான வீட்டுக்கடன்

தனிப்பட்ட கடன்கள்

- நேரடி தனிநபர் கடன்
- புத்தி கடன்
- விசேட ஓய்வூதியக் கடன்
- சாரிகா கடன்
- சுற்றுச்சூழல் கடன்
- வாகனக் கடன்
- NSB விங்ஸ்
- வைப்புகளுக்கு எதிரான கடன்கள் - விரைவுக் கடன்கள்

அட்டை சேவைகள்

- Shopping + ஏடிஎம் அட்டைகள்
- NSB ஈஸி அட்டைகள்

பிற சேவைகள்

- பணம் அனுப்புதல் - NSB U-Trust
- POS சாதன அடிப்படையிலான சேமிப்புத் திரட்டல் - NSB ரீச்
- வர்த்தக நிதியியல்
- உத்தரவாதங்கள்
- நிலையியற் கட்டளை
- நேரடி வரவு வசதி
- பாதுகாப்பு வைப்புப் பெட்டகம்
- பின்னூதித்து நியமனம்
- பயன்பாட்டுப் பட்டியல் கொடுப்பனவுகள்
- குறுகு் செய்தி முறைமை வங்கி

கூட்டுவணிக கடன் வழங்கல்

எண்ணியல், மின்னியல் வங்கியியல்

- இணைய வங்கி
- விரைவுத் துலங்கல் குறியீட்டு வங்கியியல்

பாடசாலைகளிலான சேகரிப்பு மையங்கள்

வாடிக்கையாளர் தொடர்பு மையம் - NSB அழைப்பு மையம்

திறைசேரி

திறைசேரி உண்டியல்கள், திறைசேரி முறிகள், மறுகொள்வனவு ஒப்பந்தங்கள், தலைகீழ் மறுகொள்வனவு ஒப்பந்தங்கள், இலங்கை அபிவிருத்தி முறிகள், அதேநாள் மற்றும் முன்னோக்கி நாணயப் பரிமாற்ற ஒப்பந்தங்கள்

முக்கிய தரவுகள்

அட்டவணை 1





















31 டிசம்பர் அன்று உள்ளவாறு	வாங்கி			தொகுதி		
	2022	2021	மாற்றம்	2022	2021	மாற்றம்
ஆண்டிற்கான பெறுபேறுகள் (குபா. பில்லியன்)						
மொத்த வருமானம்	174.56	134.94	29.36	175.00	136.06	28.62
நிதி பெறுமதி சேர் வரி மற்றும் வருமான வரிக்கு முந்தைய இலாபம்	7.76	34.54	(77.53)	5.74	34.66	(83.44)
வரிக்கு முன் இலாபம் (PBT)	4.51	28.38	(84.11)	2.34	28.42	(91.77)
வருமான வரிச் செலவுகள்	1.98	6.26	(68.38)	1.39	6.29	(77.91)
வரிக்குப் பின்னான இலாபம் (PAT)	2.53	22.12	(88.56)	0.95	22.13	(95.71)
ஆண்டு இறுதியில் உள்ளவாறான நிலைமை (குபா. பில்லியன்)						
பங்குதாரர்களின் நிதி (மொத்த உரிமையாண்மை)	72.89	76.01	(4.11)	76.39	81.45	(6.21)
வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்ற வைப்புக்கள்/பிற வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டியவை	1,476.74	1,428.47	3.38	1,475.81	1,426.72	3.44
நிதிச் சொத்துக்கள் - சேத இழப்பிட்ட பெறுமதியில்: கடன் மற்றும் பிற சாதனங்கள்	919.13	935.35	(1.73)	927.92	940.54	(1.34)
கடன்கள் மற்றும் வருமதிகள்	553.03	538.94	2.61	553.05	538.60	2.68
மொத்த சொத்துக்கள்	1,616.69	1,579.10	2.38	1,630.64	1,605.81	1.55
சாதாரண பங்கு ஒன்றுக்கான தகவல் (குபா)						
உழைப்பு (அடிப்படை)	2.69	23.53	(88.56)	1.01	23.54	(95.71)
உழைப்பு (நீர்க்கப்பட்ட)	2.69	23.53	(88.56)	1.01	23.54	(95.71)
நிகர சொத்து மதிப்பு	77.54	80.86	(4.11)	81.27	86.65	(6.21)

நிதிக் குறிகாட்டிகள்	2022	2021	மாற்றம் (அடிப்படைப் புள்ளிகள்)	2022	2021	மாற்றம் (அடிப்படைப் புள்ளிகள்)
நிகர வட்டி எல்லை (NIM) (%)	2.03	3.71	(168)	2.08	3.73	(166)
சராசரி சொத்துகளின் மீதான திரும்பல் (ROA) (%)	3.40	33.92	(3,052)	1.20	31.30	(3,010)
சராசரி பங்குதாரர்களின் நிதிகளின் மீதான திரும்பல் (ROE) (%)	0.28	1.93	(165)	0.14	1.90	(176)
உழைப்பின் மீதான ஆண்டுசார் வளர்ச்சி (%)	(88.56)	118.83	(20,740)	(95.71)	104.52	(20,023)
ஒழுங்குவிதழுவை தரவுத்தன்மை வீச்சுகள் (%)						
சட்டநியதித் தீர்வுச் சொத்துக்கள் - குறைந்தபட்ச தேவை 20மு	40.62	59.63	(1,901)	N/A	N/A	-
தீர்வு காப்பு விகிதம் (குபா) - குறைந்தபட்சத் தேவைப்பாடு (2022 - 90%, 2021 - 100%)	195.44	240.84	(4,540)	N/A	N/A	-
தீர்வு காப்பு விகிதம் (அனைத்து நாணயம்) - குறைந்தபட்சத் தேவை (2022 - 90%, 2021 - 100%)	193.49	240.43	(4,694)	N/A	N/A	-
நிகர நிலைத்த நிதியில் விகிதம் - குறைந்தபட்ச தேவை 100%	180.51	160.78	1,973	N/A	N/A	-
ஒழுங்குவிதழுவை முலதனத் தேவைப்பாடு: பாக் III						
அடுக்கு - 1 - குறைந்தபட்ச தேவை (8%)	15.78	18.60	(282)	17.90	19.96	(206)
மொத்த முலதனம் - குறைந்தபட்சத் தேவை (12%)	18.00	20.83	(283)	19.96	22.00	(204)
முடுக்கு விகிதம் - குறைந்தபட்ச தேவை (3%)	7.43	8.92	(149)	8.14	8.95	(81)

நிதி இலக்குகள் மற்றும் சாதனைகள் - வாங்கி

நிதிக் குறிகாட்டிகள்	குறிக்கோள்	அடைவுகள்				
		2022	2021	2020	2019	2018
நிகர வட்டி எல்லை (NIM) (%)	3.15	2.03	3.71	2.77	2.63	2.43
சராசரி சொத்துகளின் மீதான திரும்பல் (ROA) (%)	1.57	0.28	1.93	1.24	0.95	0.78
சராசரி பங்குதாரர்களின் நிதிகளின் மீதான திரும்பல் (ROE) (%)	25.44	3.40	33.92	20.15	14.25	10.95
உழைப்பின் மீதான ஆண்டுசார் வளர்ச்சி (%)	12.32	29.36	5.80	4.61	8.96	3.62
ஆண்டிற்கான இலாபத்தின் மீதான வளர்ச்சி (PAT) (%)	4.14	(88.56)	118.83	58.40	41.80	(53.68)
மொத்த சொத்துக்களின் மீதான வளர்ச்சி (%)	10.78	2.38	15.79	17.78	11.68	2.56
முலதனத் தேவைகள்: பாக் III						
அடுக்கு - 1 - குறைந்தபட்ச தேவைப்பாடு (8%)	8% ந்கு மேல்	15.78	18.60	13.65	13.49	13.08
மொத்த முலதனம் - குறைந்தபட்ச தேவைப்பாடு (12%)	12% ந்கு மேல்	18.00	20.83	16.45	15.82	15.90

➔ பெறுபேற்று குறிகாட்டிகள் - இலாபம், மக்கள், மற்றும் பூமி

இலாபம் 	மக்கள் 	
<p>➔ வாடிக்கையாளர்களுக்கு செலுத்தப்பட்ட வட்டி ரூபா 140.5 பில்லியன் (2021 - ரூபா 76.8 பில்லியன்) </p>	<p>➔ ரூபா 13.8 பில்லியன் எமது 4,528 ஊழியர்களுக்குக் கடனாக வழங்கப்பட்டது (2021 - ரூபா 13.0 பில்லியன் 4,616 ஊழியர்களுக்குக் கடனாக வழங்கப்பட்டது) </p>	<p>➔ 98.1% தக்கவைத்திருத்தல் விகிதம் (2021 - 98.6%) </p>
<p>➔ ரூபா 821.5 பில்லியன் அரசு பிணைத் தொகுப்புக்களில் முதலீடு செய்யப்பட்டது (2021 - ரூபா 834.1 பில்லியன்) </p>	<p>➔ ரூபா 12.8 மில்லியன் திறன் விருத்தியின் மீது முதலீடு செய்யப்பட்டது. (2021 - ரூபா 11 மில்லியன்) </p>	<p>➔ தன்னியக்க கூற்று இயந்திரம்/காசு மீள் சுழற்சி இயந்திரம் 293 + 97 = 390 (2021 - 292 + 92 = 384) </p>
<p>➔ நேர் மற்றும் நேரில் வரிகளாக செலுத்தப்பட்டது ரூபா 5.2 பில்லியன் (2021 - ரூபா 12.4 பில்லியன்) </p>	<p>➔ மொத்த ஊழியரில் 55% ஆனவர்கள் பெண்கள் (2021 - 55%) </p>	<p>➔ 3,996 தபால் மற்றும் உபதபால் அலுவலகங்கள் (2021 - 4,064) </p>
<p>➔ ரூபா 1.5 பில்லியன் உட்கட்டமைப்பு வசதிகளுக்கான நிதியீட்டம் (2021 - ரூபா 28 பில்லியன்) </p>	<p>➔ 184 வழங்குநர்களிடையேயான கொள்வனவு மீது ரூபா 906.1 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது. (2021 - 351 வழங்குநர்களுக்கு ரூபா 1,306 மில்லியன்) </p>	<p>➔ 14 புதிய வேலைவாய்ப்புக்கள் வழங்கப்பட்டன (2021 - 36) </p>
பூமி 		
<p>➔ ரூபா 5.8 மில்லியன் பெறுமதியான 3 சுற்றுச்சூழல் கடன்கள் வழங்கப்பட்டன (2021 - ரூபா 3.8 மில்லியன் பெறுமதியான 9 சுற்றுச்சூழல் கடன்கள் வழங்கப்பட்டன) </p>	<p>➔ 29,218 ஜிகாஜூல் சக்தி நுகரப்பட்டது (2020 - 33,539 ஜிகாஜூல்) </p>	<p>➔ 46 கிளைகள் நெட் மீற்றரிங்குடன் தொடர்புபடுத்தப்பட்டது (2021 - 42) </p>
<p>➔ 70,430 கன மீட்டர் நீர் நுகரப்பட்டது (2021 - 88,986 கன மீட்டர்) </p>	<p>➔ 344,347 கிலோவாட் சூரிய சக்தி தேசிய வலையமைப்புக்குள் ஏற்றுமதி செய்யப்பட்டது (2021 - 277,328 கிலோவாட்) </p>	

தலைவரின் செய்தி

GRI 102-14

1972 ஆம் ஆண்டில் தேசிய சேமிப்பு வங்கி தொடங்கப்பட்டதிலிருந்து, இலங்கை மக்களுக்கு நன்மைபயக்கும் வலுவான சேமிப்புக் கலாசாரத்தை ஊக்குவிப்பதற்கு அது அர்ப்பணித்து, லங்கா ரேட்டிங் ஏஜென்ஸி (பிரைவட்) லிமிடெட் நிறுவனத்திடமிருந்து கௌரவமிக்க AAA கடன் தரப்படுத்தலைப் பெற்றுக்கொண்டதுடன் இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்படும் 100% திட்டவட்டமான உத்தரவாதத்தால் இயக்கப்படும் பாரிய மற்றும் பாதுகாப்பான உரிமம்பெற்ற சிறப்பியல்பு வாய்ந்த வங்கி என்ற அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது. →

வங்கியின் புதிய தலைவர் என்ற வகையில் இச்செய்தியை வழங்குவது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதுடன் கௌரவமிக்கதாகும்.

தேசிய சேமிப்பு வங்கியானது 2022 ஆம் ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத சவால்களை எதிர்கொண்டமைக்கு மத்தியிலும் முன்னேற்றங்கண்டு, நம்பிக்கையினைக் கட்டியெழுப்புவதற்கும் நிதியியல் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கும் கொந்தளிப்பான காலப்பகுதியிலும் அதன் பங்குதாரர்களுக்கு உறுதியான செயலாற்றத்தினை வழங்கி, அதன் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளித்தது. பொருளாதாரத்தை வலுப்படுத்தி மீளவடிவமைப்பதற்கு வங்கி, வரிகளாக ரூ. 5.0 பில்லியன் செலுத்தி, பரந்தளவில் சமூகத்திற்கு ஆதரவளித்த அதேவேளை நிலைபேறான நிதியளித்தல் வழிமுறைகள் ஊடாக குறைந்தளவு கார்பன் பொருளாதாரத்தை அடைந்துகொள்வதை நோக்கி முன்னேற்றமடைந்தது.



→ 2022 இல் இலங்கையின் பொருளாதாரத்திற்கான சவால்களும் வாய்ப்புகளும்

கொவிட்-19 நோய்த்தொற்றின் மோசமான விளைவுகள் மற்றும் அமுத்தமான கட்டமைப்புசார்ந்த பலவினங்கள் என்பவற்றின் ஒன்றிணைவிலிருந்து தோன்றிய இலங்கையின் சுதந்திரத்திற்குப் பிந்திய வரலாற்றிலேயே மோசமான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் இலங்கை போராடியதை மீளாவுக்கு உட்பட்ட ஆண்டு அனுபவித்தது. கடுமையான வெளிநாட்டுச் செலாவணி திரவத்தன்மை நெருக்கடி மூலம் நாடு தொடர்ச்சியாக இடையூறுக்குள்ளாகி இருந்ததுடன் நாட்டுக்கான தரப்படுத்தல் தரங்குறைக்கப்பட்டமையைத் தொடர்ந்து சர்வதேச சந்தைகளில் இருந்து நிதிபெறுவதற்கான பெறுவழியை இழந்தது, 2022 ஏப்ரலில் வெளிநாட்டு படுகடன் தீர்ப்பளவுகளை இடைநிறுத்தும் அறிவிப்பை மேற்கொள்வதற்கு இட்டுச்சென்றது. வெளிநாட்டுச் செலாவணி நெருக்கடியானது பொருளாதாரத்தின் அனைத்து துறைகளிலும் எதிரொலித்து, ஏனைய சவால்களுக்கு மத்தியில் எரிபொருள் பற்றாக்குறை, மின்சாரத் தடை, இறக்குமதி செய்யப்பட்ட மூலப்பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை போன்றவற்றுக்கு வழிவகுத்தது. வழங்கல் இடையூறுகள், இலங்கை ரூபாவின் சடுதியான மதிப்பிழப்பு, முன்னைய ஆண்டுகளின் தளர்த்தப்பட்ட நாணயக் கொள்கையின் காலங்கடந்த தாக்கத்திலிருந்து தோன்றுகின்ற அமுத்தமான கேள்வி என்பவற்றிலிருந்து தோற்றம்பெறுகின்ற முதன்மைப் பணவீக்கம் வேகமடைகின்ற பாதையில் சென்று, 2022 செப்டம்பரில் 69.8% கொண்ட ஆண்டுக்கு ஆண்டு வீதத்தினை எட்டியது.

இச்சமூகப் பொருளாதார அமுத்தங்களின் காரணமாக வங்கித்தொழில் துறை கடுமையான சவால்களுக்குள்ளானது. தொழிற்றுறையில் காணப்பட்ட வெளிநாட்டு செலாவணித் திரவத்தன்மைப் பற்றாக்குறை மற்றும் உயர்வடைகின்ற பணவீக்கத்தின் மூலம் வருமானத்தின் உண்மையான பெறுமதியில் வீழ்ச்சி என்பன வாடிக்கையாளர் மீள்கொடுப்பளவு மீதும் சொத்து தரம் மீதும் பாரியளவு அமுத்தத்திற்கு வழிவகுத்து, மூலதன ஒதுக்குகளின் அளவைக் குறைவடையச் செய்தன. பணவீக்கத்தையும் செலாவணி வீத அசைவுகளையும் நிலைநிறுத்துவதற்கு 2022 இன் ஆரம்ப காலங்களில் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட தீவிரமான நாணய இறுக்கமாக்கல் வழிமுறைகளுக்கு மத்தியில், கடன்வழங்கல் வீதங்களில் சடுதியான மேல்நோக்கிய சீராக்கத்துடன் ஒன்றிணைந்து, ஆண்டு காலப்பகுதியில் தனியார் துறைக்கு வழங்கப்படும் கொடுகடன் வளர்ச்சி கணிசமாக வீழ்ச்சியடைந்தது. பணியாளர்கள் தொழிலுக்கு அறிக்கையிடுவதை சக்தி நெருக்கடி கடினமாக்கியமையினால் கடுமையான பொருளாதார நிலைமையானது அலுவலர் ஊக்கத்தின் மீது மேலும் எதிர்மறையான தாக்கத்தினை கொண்டிருந்து, அதிகரித்த

புலம்பெயர்தலுக்கு வழிவகுத்து ஊழியர்களை தக்கவைப்பதில் சவால்களை விளைவித்தது.

பல கோணங்களை கொண்ட சவால்களுக்கு மத்தியிலும், 48 மாதங்களைக் கொண்ட காலப்பகுதிக்காக சுமார் ஐ.அ. டொலர் 3.0 பில்லியன் தொகைக்காக 2023 மார்ச்சில் அதன் அனுமதியைத் தொடர்ந்து, 2022 செப்டம்பரில் சர்வதேச நாணய நிதியத்துடனான விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஆதரவு நிகழ்ச்சித்திட்டமொன்றுக்கான அலுவலர் மட்ட இணக்கப்பட்டினை எட்டி, இலங்கை அதன் மீட்சிப் பாதையில் தற்போது பயணிக்கின்றது. 2023 மார்ச்சில் பணவீக்கமானது 50.3% கொண்ட ஆண்டுக்கு ஆண்டு வீதத்திற்கு வேகம் குறைந்ததுடன் கூடிய சாதகமான பெறுபேறுகளை அரசாங்கத்தின் கொள்கை ரீதியான வழிமுறைகள் விளைவித்ததுடன் செலாவணி வீதங்களில் நெகிழ்வத்தன்மையும் மீள நிலைப்படத்தப்பட்டது. வருவாயினை அதிகரிக்கும் அரசாங்கத்தின் முயற்சிகளும் அரசாங்க துறையில் மறுசீரமைப்புங்களும் எதிர்காலத்தில் நாட்டின் வளர்ச்சி வாய்ப்புகளுக்கு வழியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வாறாயினும், போதுப் படுகடன் நிலைபெறுதன்மையினை மீள நிலைநிறுத்துவதற்கான உள்நாட்டு படுகடன் மேம்படுத்துகை உபாயங்கள், நிதியியல் துறைக்கு சாத்தியமான ஆயத்ததைத் தோற்றுவிக்கலாம் என்பதுடன் நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை உறுதிசெய்வதற்கு அரசாங்கத்தின் மூலம் செயலூக்கமிக்கவாறு தீர்க்கப்பட வேண்டிய தேவைகள் காணப்படுகின்றன.

→ சவால்கள் ஊடாகப் பயணிப்பதில் எமது தாக்குப்பிடிக்கத்தக்க செயலாற்றுகை

தேசிய சேமிப்பு வங்கியானது 2022 இல் சவால்மிக்க பொருளாதார சூழல் ஊடாக பயணிப்பதில் குறிப்பிடத்தக்க தாக்குப்பிடிக்கும் தன்மையினை எடுத்துக்காட்டியுள்ளது. வங்கியானது தொழில்துறையின் மொத்த கடன்களுக்களுக்கான (சேதமீழ்ப்பைக் கழித்து) கட்டம் 3 கடன்களை 2.8% ஆக மிகக் குறைந்த மட்டத்தில் பேணியது. மேலும், மூலதன உட்செலுத்தலுக்கான தேவை எதுவுமின்றி ஆய்வுக்குட்படுகின்ற ஆண்டு காலப்பகுதியில் ஆரோக்கியமான மூலதன விகிதாசாரங்களையும் வங்கி பேணியது. 2022 டிசம்பர் 31 அன்று தொடங்கி அடுத்து I மூலதன விகிதம் 15.78% ஆக இருந்த அதேவேளை மொத்த மூலதன விகிதம் 18.0% ஆக இருந்தது, இரண்டு முறையே 8.0% மற்றும் 12.0% கொண்ட ஒழுங்குமுறைப்படுத்தல் குறைந்தபட்சங்களுக்கு நன்கு மேல் காணப்பட்டன. இச்சாதனைகளுக்கு மத்தியில், உரிமப்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகளுடன் இணையப்பெற்ற போட்டித்தன்மை மீதான வரையறைகள் மற்றும் வைப்புத் தளத்தின் 60% இறகும் மேற்படவற்றை அரசாங்க உத்தரவாதமளிக்கப்பட்ட இடர்நேர்வற்ற முதலீடுகளில் முதலீடுவதுடன் கூடிய கடன்வழங்குதல் வாய்ப்புகள் மற்றும் சாத்தியமான உழைப்பு என்பன மீது

பயன்பெறுவதற்கான தேசிய சேமிப்பு வங்கிச் சட்டத்தின் தேவைப்பாடுகள் என்பன மூலம் வங்கி சவாலுக்குட்படுத்தப்பட்டது.

படுகடன் சாதனங்களில் உள்ள முதலீட்டில் இருந்து கிடைத்த உயர்வான வட்டி வருமானத்தினால் முதன்மையாக ஆதரவளிக்கப்பட்டு, வங்கியின் மொத்த வருமானம் ரூ. 174.6 பில்லியனை அடைந்து ஆண்டுக்கு ஆண்டு 29.4% இனால் வளர்ச்சியடைந்தது. வங்கியானது ஆண்டுக்காக ரூ. 4.5 பில்லியன் கொண்ட வரிக்கு முந்திய இலாபத்தினையும் ரூ. 2.5 பில்லியன் கொண்ட வரிக்குப் பிந்திய இலாபத்தினையும் அறிக்கையிட இயலுமாக இருந்து, வட்டி வருமானத்தினை வீழ்ச்சி வட்டிச் செலவுகள் எச்சரிக்கை மட்டத்திற்கு அதிகரித்தல், வட்டியல்லா வருமானத்தில் குறைவு மற்றும் சேதமீழ்ப்பு ஏற்பாடு உள்ளடங்கலாக தொழிற்படுத்தல் செலவுகளில் அதிகரிப்பு என்பன மூலம் தூண்டப்பட்டு முறையே 84.1% மற்றும் 88.6% மூலம் வீழ்ச்சியடைந்தது. பங்கொன்றிற்காக அடிப்படை உழைப்பு முன்னைய ஆண்டில் அறிக்கையிடப்பட்ட ரூ. 23.5 இல் இருந்து 2022 ஆம் ஆண்டில் ரூ. 2.7 ஆக வீழ்ச்சியடைவதற்கு இது வழிவகுத்தது.

குறைவான பிடித்துவைத்தல் உழைப்புகள் மற்றும் 25% மிகை வரி கொடுப்பனவின் காரணமாக மேற்கொள்ளப்பட்ட முன்னைய ஆண்டுச் சீராக்கம் என்பவற்றின் விளைவாக வங்கியின் மொத்த பங்குரிமையாளர் பங்குரிமைமூலதனம், 2022 இல் ரூ. 72.9 பில்லியன் கொண்ட மொத்த தொகைக்கு ஆண்டு காலப்பகுதியில் ரூ. 3.1 பில்லியனால் குறைவடைந்தது.

எவ்வாறிருப்பினும், தேசிய சேமிப்பு வங்கி அதன் எதிர்பார்க்கக்கூடிய பற்றி சாதகமான எண்ணப்பாங்குடன் விளங்கி, அதன் வாடிக்கையாளர் தளத்திற்கு உறுதியான சேமிப்புத் தெரிவொன்றினை வழங்குவதற்கு அர்ணித்துள்ளது.

உபாயமும் வள ஒதுக்கீடும்

எமது உபாயமானது தொழிற்படுகின்ற பின்னணி பற்றிய எமது ஆர்வமிக்க புரிந்துகொள்ளலை பிரதிபலிப்பதுடன் ஆளுகை மற்றும் இடர்நேர்வு இயல்புகளை மேம்படுத்துகின்ற அதேவேளை அனைத்து எமது பங்குதாரர்களுக்கும் நிலைபெறான பெறுபேறுகளை கொண்டுசேர்ப்பதை நோக்கி இயக்கப்படுகின்றது.

விரபங்களுக்கு பக்கம் 70 – 80 வரை

→ தலைவரின் செய்தி

பொருளாதாரத்திற்கு புத்துயிரளிப்பதில் முக்கிய பங்குதாரர்

இலங்கைப் பொருளாதாரத்தை புத்துயிர் பெறச் செய்வதில் வங்கி பல்வேறு வழிகள் ஊடாகவும் இன்றியமையாத வகியாகமொன்றினை ஆற்றுகின்றது. முதலாவதாக, பொறுப்புமிக்க நிறுவனப் பிரசை என்ற வகையில் தேசிய சேமிப்பு வங்கியானது அரசாங்கத்திற்கு வரிகள், அறவீடுகள், கட்டணங்கள் மற்றும் பங்கிலாபங்கள் என்பவற்றைச் செலுத்துவதன் வாயிலாக அரசு நிதிக்கு குறிப்பிடத்தக்களவு பங்களிப்புச் செய்கின்றது. இவ்வாறு நிதியங்களை உட்செலுத்துவது, விசேடமாக சவால்மிக்க காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதிலும் அபிவிருத்தி பணிகளை நடைமுறைப்படுத்துவதிலும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு நேரடியாக ஆதரவளிக்கின்றது.

இரண்டாவதாக, தேசிய சேமிப்பு வங்கியானது அதன் வைப்புகளின் கணிசமான பாகத்தினை அரசாங்க பிணையங்களில் முதலீடுவதன் வாயிலாக அரசாங்கத்திற்கான நிதியிடலில் முனைப்புடன் பங்குபற்றுகின்றது. இம்முதலீடானது வங்கியின் நிதியங்களுக்கு உறுதியான மற்றும் பாதுகாப்பான வழிபொன்றை வழங்குவது மாத்திரமின்றி, உட்கட்டமைப்பு கருத்திட்டங்கள், சமூக நலநோம்புகை நிகழ்ச்சித்திட்டங்கள், மற்றும் ஏனைய முக்கிய முயற்சிகளுக்கு தேவையான மூலதனத்தை அரசாங்கம் திரட்டுவதற்கு உதவுகின்றது. அரசாங்க பிணையங்களில் முதலீடுவதன் மூலம் தேசிய சேமிப்பு வங்கியானது நாட்டின் பொருளாதார மீட்சிக்கும் அபிவிருத்திக்கும் உதவுகின்றது.

மேலும், உட்கட்டமைப்பு அபிவிருத்தி கருத்திட்டங்கள் உள்ளடங்கலாக பல்வேறு துறைகளுக்கும் கடன்களையும் நிதியியல் ஆதரவையும் வழங்குதல் மூலம் பொருளாதார வளர்ச்சியினை செலுத்துவதில் தேசிய சேமிப்பு வங்கி முக்கிய பங்காற்றுகின்றது. இம்முதலீடுகள் பொருளாதார செயற்பாடுகளை தூண்டுவதற்கும், தொழில்வாய்ப்புகளை உருவாக்குதற்கும், நாட்டின் ஒட்டுமொத்த உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் உதவுகின்றன. உட்கட்டமைப்பு கடன்வழங்களை வசதிப்படுத்துவதன் வாயிலாக தேசிய சேமிப்பு வங்கி முக்கிய துறைகளை புத்துயிர் பெறச் செய்வதற்கும் பொருளாதார முன்னேற்றத்தை தூண்டுவதற்கும் பங்களிக்கின்றது.

ஆளுகைக்கும் இடர்நேர்வு முகாமைத்துவத்திற்குமான செயலாக்கமிக்க அணுகுமுறை

கொந்தளிப்பும் சவால்களும் மிக்க தொழிற்படுகின்ற சூழ்நிலைகள், பெறுமதி உருவாக்கத்திற்கு ஆதரவளிப்பதற்கும் வாடிக்கையாளர்களுக்கு இடைத்தடங்களற்ற சேவையை வழங்குவதற்கும் சிறந்த நடைமுறைகளை வேண்டுகின்றன. அனைத்து முக்கிய தீர்மானங்களையும்

மேற்பார்வைசெய்கின்ற மற்றும் வங்கிக்கு உறுதியான தலைமைத்துவத்தை வழங்குகின்ற தேர்ச்சிபெற்ற தீர்க்கமான ஆளுகைக் குழுவொன்றை தேசிய சேமிப்பு வங்கி கொண்டுள்ளது. சொத்து மற்றும் பொறுப்பு முகாமைத்துவக் குழு, கொடுகடன் குழு, முதலீட்டுக் குழு மற்றும் தொழிற்பாட்டு இடர்நேர்வு முகாமைத்துவக் குழு போன்ற முகாமைத்துவக் குழுக்கள் மிக முக்கிய விடயங்கள் மீது வங்கிக்கு ஆலோசனைகளை வழங்குகின்றன. வங்கி அதன் தீர்மானங்களுக்கு மத்தியில் பாதுகாப்பாக இருக்கின்றது என்பதனை உறுதிசெய்கின்ற எச்சரிக்கைமிக்க ஆனாலும் தொழில்முயற்சியிக்கு இடர்நேர்வு முகாமைத்துவம் மூலம் இக்குழுக்களுக்கு துணையளிக்கப்படுகின்றது. 2022 இல் இடர்நேர்வு உயர்வாக உள்ள துறைகளுக்கு கடன்வழங்குவதை மட்டுப்படுத்துதல் மற்றும் தொழிற்துறையினை விட வலுவான செயற்பாட்டிற்கு கடன் விகிதங்களைப் பேணுதல் என்பன வாயிலாக உறுதியானதும் நிலையப்போனதுமான வளர்ச்சியினை வசதிப்படுத்துவதற்கு அதிஉயர்வான ஆளுகைத் தரநியமனங்களையும் கண்டிப்பான கட்டுப்பாட்டு பொறிமுறைமைகளையும் வங்கி பின்பற்றியது.

இடர்நேர்வு ஏற்பினை உரிய ஆளுகை மட்டங்களில் கண்காணித்தல் மற்றும் உள்ளக கட்டுப்பாட்டு சூழல் பற்றிய தொடர்ச்சியான கணிப்பீடுகளைச் செயலாற்றுவதல் என்பன மூலம் நாம் வங்கி முழுவதும் வலுவான இடர்நேர்வு கலாசாரத்தை தொடர்ந்தும் கட்டியெழுப்புகின்றோம். தேசிய சேமிப்பு வங்கியானது இணையம் சார்ந்த தாக்குப்பிடிக்கும் தன்மைக்கு ஆதரவளித்து வலுப்படுத்துவதற்கு செலவுச்சிக்கனமிக்க தரவுப் பாதுகாப்பு உபாயங்களை கட்டியெழுப்புவதன் மீதும் கவனம் செலுத்துகின்றது.

ஆளுகை

பொறுப்புமிக்கதும் தீர்க்கமானதுமான ஆளுகையானது தேர்ச்சிபெற்ற தலைவர்களின் ஆதரவுடன் தீர்மானங்களை நம்பிக்கையுடன் மேற்கொள்வதற்கு வங்கியினை இயல்புசெய்கின்றது.

விராங்களுக்கு பக்கம் 178 – 189 வரை

இடர்நேர்வு அறிக்கை

தொடர்ச்சியான இடர்நேர்வு முகாமைத்துவமானது தொழில் வெற்றிக்காக உரியவாறு கருத்திற்கொள்ளப்படும் இடர்நேர்வுகள் எடுத்துக்கொள்ளப்படுகின்ற போது பாதுகாப்பான சூழலில் வங்கியினை நிலைநிறுத்துகின்றது.

விராங்களுக்கு பக்கம் 208 – 236 வரை

நிலைபேறான வங்கித்தொழில் நடத்தைகள்

நிலைபெறுதன்மை என்பது காலநிலை மாற்றம், உயிர் பல்வகைமை இழப்பு மற்றும் சமூக பொருளாதார சமமின்மைகள் போன்ற உலகிற்கு தாக்கம்செலுத்துகின்ற பிரச்சினைகளை தற்காலத்தில் தொழிலுக்கான முக்கிய கரிசனையாக விளங்குகின்றன. நிலைபெறுதன்மைக்கான தேசிய சேமிப்பு வங்கியின் கடமைப்பொறுப்பானது வங்கியின் தொழிற்பாடுகளில் முன்னுரிமை வகிப்பதுடன் அதன் உபாயத்தின் பாகமாகவும் கூட்டிணைக்கப்பட்டுள்ளது. சமூகங்களை கட்டியெழுப்புதல், நிதியியல் வசதிக்குட்படுத்தலுக்கு ஆதரவளித்தல், சுற்றாடல் நிலைபெறுதன்மையை உறுதிசெய்தல் என்பன ஊடாகவே பெறுமதி உருவாக்கப்படுகின்றது என நாம் நம்புகின்றோம்.

நிலைபெறுதன்மை அறிக்கை

நிதியியல் நிறுவனமொன்றாக நாம் நீண்ட காலம் தொடர்ச்சியாக நிலைத்திருப்பதை நிலைபெறுதன்மை நிர்ணயிப்பதனால், அனைத்து எமது முயற்சிகளினதும் மையமாக அது விளங்குகின்றது.

விராங்களுக்கு பக்கம் 73 – 76 வரை

தேசிய சேமிப்பு வங்கியானது குறைந்தபட்ச இயற்கை மூலவளங்களை வேண்டுகின்ற எண்ணியலாக்கத்தை ஊக்குவிப்பதன் மூலம் அதன் காபன் சுவடுகளை குறைப்பதற்கு அர்பணித்துள்ளது. செல்லிட மற்றும் இணைய வங்கிச் சேவையினை நோக்கி வாடிக்கையாளர்கள் நகர்வதற்கு வாடிக்கையாளர்களுக்கு ஊக்கமளிப்பதற்கு வங்கி எண்ணியல் உற்பத்திகளையும் சேவைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. தேசிய சேமிப்பு வங்கியானது இலத்திரனியல்-மீள்புதுப்பித்தல் கடிதங்கள் மற்றும் உக்கக்கூடிய ஊக்குவிப்பு பொருட்கள் என்பன ஊடாக காசிதப் பயன்பாட்டையும் குறைத்துள்ளது. அதன் எண்ணியல் உட்கட்டமைப்பு வசதிகளை கட்டியெழுப்புவதற்கு மேலதிகமாக, வங்கி சிறந்த வாடிக்கையாளர் அணுவத்தினை வழங்குவதற்காக உபாயமிக்க அமைவிடங்களில் புதிய கிளையினை திறத்தல் மற்றும் ஏற்கனவே உள்ள கிளைகளை புதிய அமைவிடத்திற்கு மாற்றுதல் என்பன ஊடாக அதன் கிளை வலையமைப்பினை விரிவுபடுத்தியுள்ளது. இலங்கை முழுவதும் குறைவாக வங்கிச் சேவையைப் பெறுகின்ற மற்றும் வங்கிச் சேவை கிடைக்காத சமூகங்களுக்கு விரைவான, மிகவும் செளகரியமான, செலவுச்சிக்கனமான நிதியியல் சேவைகளை கொண்டுசேர்த்து, வறுமை ஒழிப்பு மற்றும் தொழில்முயற்சியானமை அபிவிருத்தி என்பற்றுக்குப் பங்களிக்கின்ற அதேவேளை வங்கியின் நிதியியல் ஆதாயங்களை மேம்படுத்துவது வங்கியின் முயற்சிகளின் இலட்சியமாகும்.

எமது காபன் சுவடுகளை குறைப்பது மாத்திரமின்றி நாம் தொழிற்படுகின்ற சமூகங்களின் பொருளாதார மற்றும் சமூக

அபிவிருத்திக்கும் பங்களிக்கின்ற நிலைபேறான நடத்தைகளை பின்பற்றுவதற்கு நாம் அர்ப்பணித்துள்ளோம். சுற்றாடல், சமூக மற்றும் ஆளுகைசார்ந்த கரிசனைகளை எமது தொழில் நடத்தைகளுடன் ஒருங்கிணைப்பதன் வாயிலாக இடர்நேர்வுகளை குறைப்பதற்கும், வாப்புகளை அதிகரிப்பதற்கும் அத்துடன் எமது அனைத்து பங்குதாரர்களுக்கும் நீண்டகால பெறுமதி உருவாக்கத்தினை செலுத்துவதையும் நாம் நோக்காக கொள்கின்றோம்.

வங்கியானது பசுமை தொழில்கள் மற்றும் மீள் புதுப்பிக்கக்கூடிய சக்தி தேவைகளுக்கு ஆதரவளிக்கும் பசுமைக் கடன் எண்ணக்கருவினையும் முன்னுரிமைப்படுத்தியுள்ளது. 2022 ஆம் ஆண்டில் தேசிய சேமிப்பு வங்கி மொத்தமாக ரூ. 5.8 மில்லியன் தொகையுடைய மூன்று பசுமைக் கடன்களை வழங்கியது.

நிலைபெறுதன்மையினை நோக்கிய எமது முயற்சிகள் சுற்றாடலை பேணிவளர்ப்பதற்கு எமது தொழில் நடத்தைகளுடன் அணிசேர்கின்ற ஐக்கிய நாடுகளின் நிலைபெறுதன்மை அபிவிருத்தி இலக்குகளை வங்கி பின்பற்றுவதன் மூலம் மேலும் வலிமைபெற்றுள்ளன. நாம் தொடர்ச்சியாக வளர்ச்சியடைவதற்கு ஏற்ப குறைவான காப்பம் பொருளாதாரத்தை நோக்கி நகர்வதற்கும் எமது பங்குதாரர்களுடனான நீண்ட கால உறவுகளை பேணிவளர்ப்பதற்கும் நிலைபேறான நடத்தைகளை ஊக்குவிப்பதில் நாம் கவனம் செலுத்துகின்றோம்.

→ வங்கித்தொழில் அனுபவத்தை எண்ணியல் புத்தாக்கத்தின் ஊடாக மாறுதலடையச்செய்தல்

வங்கித் தொழில்துறையில் துரிதமான தொழில்நுட்பத்தின் வளர்ச்சியின் பரிணாமத்தை நாம் தழுவிக்கொள்வதனால், வாடிக்கையாளர்களுக்கு தங்குதடையற்ற எண்ணியல் அனுபவத்தை வழங்குவதற்கான எமது இடைவிடாத நாட்டம் தொடர்ந்தும் முன்னுரிமையாக காணப்படுகின்றது. தகவல் தொழில்நுட்ப வழிநடாத்தல் குழுவின் தலைமையில் இம்முயற்சிக்கு சபை மேற்பார்வையினை வழங்குகின்றது. பயணிக்கும் போதே வங்கித்தொழில் சேவைகளை இலகுவாக அணுகக்கூடியதை இயல்புசெய்கின்ற, சந்தையில் முன்னணித் தீர்வுகளை வழங்குகின்ற அதிநவீன தொழில்நுட்பத்திலும் எண்ணியல் சேவைகளிலும் முதலிடுவதற்கு நாம் அர்ப்பணித்துள்ளோம். வினைத்திறனை மேம்படுத்தி, செலவுகளை குறைக்கின்ற அதேவேளை முறைமைகள் கிடைக்கப்பெறும்தன்மையினையும் பாதுகாப்பையும் முன்னுரிமைப்படுத்துகின்ற எமது முறைமைகளையும் செயல்முறைகளையும் நாம் நவீனமயப்படுத்துகின்றோம். தேசிய மற்றும் சர்வதேச பாதுகாப்பு மற்றும் தீங்கின்மை தரநியமங்களின் அபிவிருத்திகளில் எமது தொடர்ச்சியான ஈடுபாடானது எமது வாடிக்கையாளர்களின் பாதுகாப்பிற்கும் தீங்கின்மைக்குமான எமது அர்ப்பணிப்பினை பிரதிபலிக்கின்றது.

2023 ஆம் ஆண்டின் இறுதியளவில் தொடங்கப்படுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ள புதிய மைய வங்கித்தொழில் தீர்வொன்றினை நடைமுறைப்படுத்தும் செயல்முறையினை

நாம் தற்போது முன்னெடுக்கின்றோம். இதற்கு மேலதிகமாக, சுயமான சேவைக் கூறு ஒன்றின் ஊடாக விடுமுறை, வரவு மற்றும் ஊழியர் தகவல் முகாமைத்துவம் என்பவற்றை தானியக்கப்படுத்துகின்ற மனித வள தகவல் முறைமையின் முதலாம் கட்டத்தை நாம் வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளோம். மேலும் இலத்திரனியல் - உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள் எண்ணியல் பேரேட்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பணம் தூய்தாக்குதலுக்கெதிரான முறைமையை நடைமுறைப்படுத்தவதை நோக்கிய தொடக்க படிமுறைகளை நாம் மேற்கொண்டுள்ளதுடன் இலத்திரனியல் கற்றல் முறைமையொன்றினையும் உருவாக்கியுள்ளோம். எமது செல்லிட வங்கித்தொழில் கொடுப்பனவுச் செயலியும் ஏனைய புத்தாக்கத் தீர்வுகளும், வாடிக்கையாளர் வசதியினையும் பெறுவழியினையும் மேம்படுத்துகின்ற அதேவேளை தொழில்துறை நியமங்களையும் கடைப்பிடிக்கின்ற முழுமையாக தானியக்கமான, பாதுகாப்பான எண்ணியல் தளமொன்றிற்கான எமது இலக்குகளை நெருங்குவதற்கு எம்மைக் கொண்டுசெல்கின்றன.

→ எதிர்காலம் பற்றிய நோக்கு

2023 ஆம் ஆண்டு நம்பிக்கையூட்டுகின்ற போதிலும், வங்கித்தொழில் துறையானது பன்னாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட வசதியினை நடைமுறைப்படுத்தல், பொருளாதார மீட்சியில் சவால்கள் மற்றும் நிதியியல் முறைமைக்கு இடர்நேர்வுகளை தோற்றுவிக்கின்ற உள்நாட்டு படுகடன் மேம்படுத்துகையின் தாக்கம் போன்ற எண்ணற்ற சவால்களை இன்னும் எதிர்கொள்கின்றது. எவ்வாறாயினும், தேசிய சேமிப்பு வங்கியின் தாக்குப்பிடிக்கும் தன்மையானது இச்சவால்கள் ஊடாக பயணிப்பதற்கான அதன் இயலா்வில் மாத்திரமின்றி அதன் வர்த்தகநாமம் பற்றிய எண்ணப்பாங்கு, வர்த்தகநாம விசுவாசம் என்பன மீதும் தங்கியிருக்கின்றது. 1972 ஆம் ஆண்டில் தேசிய சேமிப்பு வங்கி தொடங்கப்பட்டதிலிருந்து, இலங்கை மக்களுக்கு நன்மையக்கும் வலுவான சேமிப்புக் கலாசாரத்தை ஊக்குவிப்பதற்கு அது அர்ப்பணித்து, லங்கா ரேட்டிங் ஏஜென்ஸி (பிரைவட்) லிமிடெட் நிறுவனத்திடமிருந்து கௌரவமிக்க AAA கடன் தரப்படுத்தலைப் பெற்றுக்கொண்டதுடன் இலங்கை அரசாங்கத்தால் வழங்கப்படும் 100% திட்டவட்டமான உத்தரவாதத்தால் இயக்கப்படும் பாரிய மற்றும் பாதுகாப்பான உரிமப்பெற்ற சிறப்பியல்புடைய வங்கி என்ற அங்கீகாரத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில் ரூ. 30.3 பில்லியன் கொண்ட பெறுமதியுடன் கூடிய இலங்கையின் ஐந்தாவது மிகவும் பெறுமதியாய்ந்த வர்த்தகநாமம் என்ற வகையில் தேசிய சேமிப்பு வங்கியானது நாட்டில் மிகவும் நம்பகமான வர்த்தக நாமங்களில் ஒன்றாக திகழ்கின்றது. பல ஆண்டுகளாக வங்கியானது இலங்கை சமூகத்தின் அனைத்து வகுப்பினருக்கும் தொடர்புடையதாகவும் அணுகத்தக்கதாகவும் விளங்கும் விதத்தில் மாறுகின்ற காலங்களுக்கு ஏற்ப மாற்றமடைதலை தழுவிக்கொள்வதுடன், வங்கியினை தொடர்ந்தும் நம்பவிருக்கும் பங்குதாரர்களின் அடுத்த தலைமுறையினரை ஈடுபடுத்துவதன் மீதும் பேணிவளர்ப்பதன் மீதும் கவனம்செலுத்துகின்றது.

வங்கித் தொழில்துறையில் 50 ஆண்டுகளுக்கு மேற்பட்ட அனுபவத்துடனும் வலுவான அத்திவாரத்துடனும் தேசிய சேமிப்பு வங்கியானது துறையில் தற்போது இடம்பெறும் சவால்களுக்கு மத்தியில், அதன் பங்குதாரர்களுக்கு பெறுமதியினை கொண்டுசேர்ப்பதற்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கு உன்னதமான சேவையினை வழங்குவதற்கும் அர்ப்பணித்துள்ளது. இலங்கையின் வலுவான சேமிப்பு கலாசாரத்தை ஊக்குவிப்பதற்கும் தேசிய பொருளாதார வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் பங்களிப்பதற்குமான அதன் பணியை நோக்கி வங்கி உறுதியான நிலையில் காணப்படுகின்றது.

→ பாராட்டுதல்

தேசிய சேமிப்பு வங்கியின் வெற்றிக்கு அதன் ஊழியர்களின் அர்ப்பணிப்பும் கடமைப்பொறுப்புமே பெருமளவில் காரணமாக அமைகின்றது. வங்கியின் தொழிற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதில் முக்கிய பங்காற்றிய அனைத்து பங்குதாரர்களுக்கும் எனது உண்மையான பாராட்டையும் நன்றியையும் தெரிவிக்கின்றேன். சவால்க்க ஆண்டுக் காலப்பகுதியில் வெளிச்செல்கின்ற தலைவரும், பணிப்பாளர் சபையும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் உறுதியான ஆதரவையும் வழங்கிய அதேவேளை அனைத்து தீர்மானங்களையும் தலைசிறந்த விதத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு நிறுவன முகாமைத்துவ அணியும், தேசிய சேமிப்பு வங்கி முழுவதுமுள்ள அலுவலர்களும் அயராது பணியாற்றியுள்ளனர். வங்கியின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டிற்கு பங்களித்தமைக்காக வங்கியின் விசுவாசமிக்க வாடிக்கையாளர் தளமும் பாராட்டுக்குரியது.

அரசு மட்டத்தில், அதிமேதகு கௌரவ சனாதிபதி, கௌரவ பிரதம அமைச்சர், கௌரவ நிதி அமைச்சர் ஆகியோர்களுக்கு அவர்களின் வழிகாட்டலுக்கும், ஆதரவுக்கும் எனது நன்றியினை தெரிவிக்கின்றேன். திரைசேர்க்கான செயலாளர், இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர், தொடர்புடைய நிறுவனங்களில் உள்ள அலுவலர்கள், சனாதிபதியின் செயலாளர், சட்டமா அதிபர், கணக்காய்வாளர் தலைமை அதிபதி ஆகியோரின் முயற்சிகளையும் நான் பாராட்டுகின்றேன். அஞ்சல்மா அதிபர், அஞ்சல் திணைக்களத்தின் அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்ட இன்றியமையாத ஆதரவின் மூலம் வங்கியின் நாடளாவிய தொழிற்பாடுகள் சாத்தியமாக அமைந்தன.

ஒன்றாய், இணைந்து நாம், வரவிருக்கும் தலைமுறையினருக்கு எமது தேசத்தின் நலன்களை பாதுகாப்பதற்கு வலுவான, தாக்குப்பிடிக்கக்கூடிய சக்தியாக அர்ப்பணிப்புடன் தொடர்ந்தும் பணியாற்றுவோம்.

கலாநிதி ஹர்ஷ கப்ரால்

சனாதிபதி சட்டத்தரணி தலைவர்

2023 மே 17

பொது முகாமையாளரின்/ பிரதம நிறைவேற்று அலுவலரின் மீளாய்வு

இன்னல்களை துணிவுடன் எதிர்த்துநிற்பதற்கான தேசிய சேமிப்பு வங்கியின் இயலுமையானது எமது தொழிற்படையின் அர்ப்பணிப்புக்கும் உறுதியான அத்திவாரமொன்றுக்கு உறுதுணையளிக்கின்ற முன்மதிமிக்க உபாயம் மற்றும் இடர்நேர்வு முகாமைத்துவக் கட்டமைப்பு என்பவற்றை நிறுவியுள்ள பொறுப்புமிக்க ஆளுகைக்கும் சான்றுபகர்கின்றது.



2022 இல் கொந்தளிப்புமிக்க பொருளாதார சூழ்நிலையினையொன்றினூடாக தேசிய சேமிப்பு வங்கி பயணித்து, தாக்குப்பிடிக்கத்தக்கதாகவிருந்து அதன் பங்குதாரர்களுக்கு பெறுமதியினை உருவாக்கியது. நீண்ட கால தொடர்பையும் நிலைபெறுதன்மையையும் எடுத்துக்காட்டுகின்ற மாறுதலடைதல்மிக்க **எதிர்காலச் சான்றுறுதி** உபாயத்துடன், நாம் எமது 50 ஆண்டு அனுபவத்தையும் வலுவான சேமிப்பு கலாசாரத்தில் உட்பொதிந்துள்ள வர்த்தகநாமத்தின் கீர்த்தியையும் எடுத்துக்காட்டி வளர்ச்சி மற்றும் வாடிக்கையாளர்களுக்கான ஆதரவு என்பவற்றுக்கான தேவைக்கிடையில் சமநிலையினைத் தொடர்புபடுத்துகின்ற சவாலை எதிர்த்துநிற்கின்றோம்.

⇒ சவால்மிக்க காலங்களில் கவனமாகப் பயணித்தல்

2022 ஆம் ஆண்டில் தொழில்துறைக்கு முக்கிய இடர்பாடுகளை தோற்றுவித்த பல கோணங்களை கொண்ட சவால்களை இலங்கை எதிர்கொண்டது. செயற்பாடற்ற கடன்கள் அதிகரித்தல் மற்றும் குறைவடைகின்ற இலாபத்தன்மை என்பவற்றுடன் பல வங்கிகள் போராடிய சூழல் அமைப்பொன்றுக்கு அரசியல் உறுதிப்பாடினமை, தேய்வடைகின்ற நாணயம், வெளிநாட்டு நாணய திரவத்தன்மை நெருக்கடி, உயர்வான பணவீக்க வீதங்கள், கணிசமான வாழ்க்கைச் செலவு அத்துடன் நிச்சயமற்ற எதிர்காலம் ஆகிய அனைத்தும் பங்களித்தன.

இச்சிக்கல்களை வெற்றிகொள்வதற்கு, நிதியியல் முறைமையினை நிலைநிறுத்துவதற்கும் பொருளாதார வளர்ச்சியினைத் தூண்டுவதற்கும் வடிவமைக்கப்பட்ட வழிமுறைகளை கொண்ட தொடர்களை இலங்கை மத்திய வங்கி நடைமுறைப்படுத்தியது. கொள்கை



→ பொது முகாமையாளர்/பிரதம நிறைவேற்று அலுவலரின் மீளாய்வு

வீதங்களை உயர்த்துதல், கடன் மறுசீரமைப்புத் திட்டங்கள், மற்றும் திரவத்தன்மை வழிமுறைகள் என்பவற்றை உள்ளடக்கிய இறுக்கமான நாணய கொள்கை வழிமுறைகள் இவற்றுக்கு மத்தியில் காணப்பட்டன. எவ்வாறாயினும், உயர்வான வட்டிவீதங்களின் பின்னணியில் காசுப் பாய்ச்சலை முகாமைசெய்வதற்கு அதிகரித்த இடர்பாடுகளை எதிர்கொண்ட வாடிக்கையாளர் மீதும் இவ்வழிமுறைகள் தாக்கத்தினை கொண்டிருந்தன, இறுதியாக சொத்துத் தரம் மற்றும் கடன்அறவீடு என்பவற்றை பாதித்தன.

மேலும், அரசாங்கத்தின் வருவாயினை அதிகரிக்கும் முயற்சிகளும் சர்வதேச நாணய நீதியத்தின் ஆதரவு நிகழ்ச்சித்திட்டமும் வங்கித்துறை மீது பாதுகாமை தாக்கத்தைக் கொண்டிருந்தன. பிடித்து வைத்தல் வரி, சமூக பாதுகாப்பு பங்களிப்பு அறவீடு என்பவற்றை நடைமுறைப்படுத்தியமை மற்றும் அதிகரித்த நிறுவன வரி வீதங்கள் என்பன வங்கி தொழிற்சாலை மீது சாதகமற்ற தாக்கமொன்றிற்கு வழிவகுத்தன.

இவை அனைத்தும் ஊடாக இலங்கையின் பாதுகாப்பான வங்கியாக இருந்து தேசிய சேமிப்பு வங்கி அதன் கடமைப்பொறுப்பு அனைத்தையும் நிறைவேற்றி அதன் வாடிக்கையாளர்களினதும் அலுவலர்களினதும் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதிசெய்ததுடன் அனைத்து பங்குதாரர்களுக்கும் பெறுமதியினை உருவாக்கியது. இதனை எய்துவதற்கு, எரிபொருள் மற்றும் மின்சாரப் பற்றாக்குறைக்கு மத்தியிலும் கூட வாடிக்கையாளர்களுக்கு இடைத்தடங்களற்ற சேவையினை வழங்குவதற்கு தேசிய சேமிப்பு வங்கியானது கிளைகள், தன்னியக்கக் கூற்று இயந்திரங்கள், பணவெப்பு இயந்திரங்கள், பண மீள்சுழற்சி இயந்திரங்கள் மற்றும் எண்ணியல் வழிகள் உள்ளடங்கலாக அதன் அனைத்து வகையான சேவை வழங்கல் வழிகளையும் உட்பயோகப்படுத்தியது.

இதற்கு மேலதிகமாக, பாதிக்கப்பட்டக்கூடிய பங்குதாரர்களுக்கு உதவுவதற்காக உயர்வாக இலக்கிடப்பட்ட மற்றும் தனிப்பட்ட தேவைக்கேற்ற உருவாக்கப்பட்ட தீர்வுகளை உருவாக்கி அதன் வாடிக்கையாளர்களுடன் வங்கி நெருக்கமாக பணியாற்றியது. இக்கட்டான இக்காலப்பகுதியின் போது அதன் அலுவலர்களின் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதிசெய்வதற்கு விசேட பேருந்துச் சேவைகளை ஏற்பாடுசெய்தல், பணிக்கு தாமதமாகி சமூகமனிதல் மற்றும் முன்சூட்டியே புறப்படுத்தலை அனுமதித்தல், தமது விருப்பத்திற்கு ஏற்ப அலுவலக உடையினை அணிவதற்கு அலுவலர்களுக்கு அனுமதியளித்தல், போக்குவரத்து இடையூறுகள் காரணமாக கடமைக்கு அறிக்கையிடும் அலுவலர்களின் எண்ணிக்கையினை மட்டுப்படுத்தல் மற்றும் இயலுமான போதெல்லாம் இணையவழி

கூட்டங்களை மற்றும் கலந்துரையாடல்களை நடாத்துதல் போன்றன உள்ளடங்கலாக பல்வேறு வழிமுறைகளை தேசிய சேமிப்பு வங்கி நடைமுறைப்படுத்தியது.

இன்னல்களை துணிவுடன் எதிர்த்துநிற்பதற்கான தேசிய சேமிப்பு வங்கியின் இயலுமையானது எமது தொழிற்படையின் அர்ப்பணிப்புக்கும் உறுதியான அத்திவாரமொன்றுக்கு உறுதுணையளிக்கின்ற முன்மதிமிக்க உபாயம் மற்றும் இடர்நேர்வு முகாமைத்துவக் கட்டமைப்பு என்பவற்றை நிறுவியுள்ள பொறுப்புமிக்க ஆளுகைக்கும் சான்றுபுகர்கின்றது.

எமது தொழிற்பாடுகளின் உள்ளகப் பின்னணியுடன் பேரண்ட பொருளாதார காரணிகளை கவனமாக சமநிலைப்படுத்துகின்ற

ஒருங்கிணைக்கப்பட்ட சிந்தனை

அணுகுமுறையினை தேசிய சேமிப்பு வங்கியில் நாம் முன்னெடுக்கின்றோம். எமது மூலதன உள்ளீடுகளும் வெளியீடுகளும் வங்கிக்கும் எமது பங்குதாரர்களுக்கும் மாத்திரமின்றி பரந்தளவில் சமூகத்திற்கும் பெறுமதியினை உருவாக்குகின்ற அதேவேளை சுற்றாடல் நிலைபெறுதன்மைக்கான எமது கடமைப்பொறுப்பினை மீள உறுதிப்படுத்துகின்றோம் என்பதனை இவ் அணுகுமுறை உறுதிசெய்கின்றது. நிலைபெறுத்தக்க வளர்ச்சிக்கும் நீண்ட கால வெற்றிக்கும் முழுமையான இவ் அணுகுமுறை இன்றியமையாதது என நாம் நம்புவதுடன் அதற்கான எமது அர்ப்பணிப்பில் நாம் திடமாகவுள்ளோம்.

→ 2022 இன் நித்சார் செயலாற்றுகைத் தொகுப்பு

வங்கித் தொழிற்சாலையில் எமது வலிமையினையும் தாக்குப்பிடிக்கும் தன்மையினையும் ஆண்டுக்கான எமது நித்சார் செயலாற்றுகை எடுத்துரைக்கின்றது. தேறிய வட்டி வருமானத்தின் ரூ. 32.5 பில்லியனை வங்கி பதிவுசெய்து, பிரதானமாக வட்டிச் செலவுகளில் சடுதியான அதிகரிப்பின் காரணமாக ஒரு ஆண்டுக்கு முன்னருடன் ஒப்பிடுகையில் 40.6 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து, வட்டி வீதங்களில் சடுதியான அதிகரிப்பினால் தூண்டப்பட்டு வட்டிச்செலவுகள், அதே காலப்பகுதியில் ரூ. 140.5 பில்லியனாக 82.9 சதவீதத்தால் உயர்வடைந்தன. தமது ஏற்கனவே காணப்படுகின்ற குறைவான வீதத்தில் அமைந்த நிலையான வைப்புகளை உயர்வான வீதத்தில் அமைந்த நிலையான வைப்புகளுக்கு நகர்த்துவதற்கு வாடிக்கையாளர்களை இட்டுச்சென்று நிலவிய உயர்வான வட்டி வீதச் சூழல் காரணமாக நிலையான வைப்புகள் மீதான வட்டி வீதங்களை அதிகரிப்பதற்கு வங்கி நிர்ப்பந்திக்கப்பட்டது. வட்டிச் செலவுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பினை இம்மாறுதல் விளைவித்தது.

கடன்கள் மற்றும் முற்பணங்களில் பெரும்பான்மையான பாகம் குறைவான வட்டி வீதச் சூழல் காலப்பகுதியில் நிலையான வீதங்களில் வழங்கப்பட்டிருந்தமையினால் சந்தை வட்டி வீதங்களில் மேல்நோக்கிய அசைவுக்கு மத்தியில் கடன்கள் மற்றும் முற்பணங்கள் சொத்துப்பட்டியலை 2022 ஆம் ஆண்டின் இறுதிவரை மீள்விளையிட வங்கிக்கு இயலாதிருந்தது. மேலும், நியாயமான இலாப எல்லையினை ஈட்டுவதற்கு குறைவான விளைவை தருகின்ற திறைசேரி உண்டியலுடன் ஒப்பிடுகையில் அக்காலத்தில் நீண்ட காலங்களுடன் கூடிய ஒப்பீட்டளவில் உயர்வான விளைவினை தருகின்ற திறைசேரி முறிகளில் முதலீடுவதற்கு எம்மை வற்புறுத்திய எமது வைப்புகளின் 60 சதவீதத்தையும் அதன் மீதான வட்டியையும் அரசாங்க பிணையங்களில் முதலீடுவதற்கு தேசிய சேமிப்பு வங்கிச் சட்டத்தினால் நாம் வேண்டப்பட்டிருந்தோம். எனினும், திறைசேரி முறிகளில் மேற்கொள்ளப்பட்ட நீண்ட கால முதலீடுகள், அதிகரித்த வட்டி வீதங்களுடனான வைப்புகளின் வேகத்தில் மீள்விலையிடப்பட்டிருக்கவில்லை.

வங்கித் தொழிற்சாலையில் எமது வலிமையினையும் தாக்குப்பிடிக்கும் தன்மையினையும் ஆண்டுக்கான எமது நித்சார் செயலாற்றுகை எடுத்துரைக்கின்றது. 2022ஆம் ஆண்டின் இறுதியில், வங்கியின் சொத்துத்தளம் 2.4%ஆல் ரூ. 1.62 ரில்லியனாக வளர்ச்சியடைந்தது. இருப்பினும், சந்தை வட்டி வீதங்களில் மேல்நோக்கிய அசைவினால் கடன்கள் மற்றும் முற்பணங்கள் சொத்துப்பட்டியலை மீள்விளையிடுவதில் நாம் சவால்களை எதிர்கொண்டோம். கடன்களில் பெரும்பான்மையான பாகம் குறைவான வட்டி வீதச் சூழல் காலப்பகுதியில் நிலையான வீதங்களில் வழங்கப்பட்டிருந்தன. மேலும், நியாயமான இலாப எல்லையினை ஈட்டுவதற்கு குறைவான விளைவை தருகின்ற திறைசேரி உண்டியலுடன் ஒப்பிடுகையில் அக்காலத்தில் நீண்ட காலங்களுடன் கூடிய ஒப்பீட்டளவில் உயர்வான விளைவினை தருகின்ற திறைசேரி முறிகளில் முதலீடுவதற்கு எம்மை வற்புறுத்திய எமது வைப்புகளின் 60 சதவீதத்தையும் அதன் மீதான வட்டியையும் அரசாங்க பிணையங்களில் முதலீடுவதற்கு தேசிய சேமிப்பு வங்கிச் சட்டத்தினால் நாம் வேண்டப்பட்டிருந்தோம். எனினும், திறைசேரி முறிகளில் மேற்கொள்ளப்பட்ட நீண்ட கால முதலீடுகள், அதிகரித்த வட்டி வீதங்களுடனான வைப்புகளின் வேகத்தில் சீராக்கப்பட்டிருக்கவில்லை.

எமது வைப்புத் தளம், 2022 இல் ரூ. 1.48 ரில்லியனை அடைந்து ஆண்டு காலப்பகுதியில் ரூ. 48.3 பில்லியனாக (3.4%) அதிகரித்தது. 2022 ஏப்ரலில் இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வீத அதிகரிப்புக்கு இசைவாக வைப்பு

→ பொது முகாமையாளர்/பிரதம நிறைவேற்று அலுவலரின் மீளாய்வு

வட்டி வீதங்கள் உயர்வடைந்து, வைப்புகளின் பல உரிமையாளர்கள் தமது ஏற்கனவே காணப்படுகின்ற நிலையான வைப்புகளை முதிர்ச்சிக்கு முன்னர் முடிவுறுத்தி உயர்வான வீதங்களுக்கு சார்பாக முடிவுறுத்துவதற்கு வழிவகுத்தது.

மேலும், நிலவிய உயர்வான பணவீக்க சூழலும் சேமிப்பதற்கான வாடிக்கையாளர்களின் இயலுமையை குறைத்த அதேவேளை, நிலையான வைப்புகளுக்காக வழங்கப்பட்ட கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள் சேமிப்புகளில் இருந்து நிலையான வைப்புகளுக்கு நிதியங்கள் மாறுவதற்கு ஊக்குவித்தது.

அனைத்து இப்புதுமைகளுக்கும் எதிராக, 2022 ஆம் ஆண்டுக்கான எமது வட்டி வருமானம் ரூ. 172.9 பில்லியனை எய்தி 31.6 சதவீத அதிகரிப்பினை அவதானித்தது. எனினும், உயர்வான வட்டி வீதச் சூழலின் காரணமாக நிலையான வைப்புகள் மீதான வட்டி வீதங்களை அதிகரிப்பதற்கு வங்கி நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தமை மூலம் மீளாய்வுக்குட்படுகின்ற காலப்பகுதியில் வட்டிச் செலவுகள் ரூ. 140.5 பில்லியனாக 82.9 சதவீதத்தினால் உயர்வடைந்தன. இதன் விளைவாக எமது தேறிய வட்டி எல்லை, முன்னைய ஆண்டில் பதிவாகிய 3.71 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2022 இல் 2.03 சதவீதமாகக் குறைவடைந்தது.

பல்வேறு செலவு மீதப்படுத்தல் உபாயங்கள் மற்றும் முயற்சிகளுக்கு மத்தியிலும் பரந்தளவிலான விலை அதிகரிப்புகளின் காரணமாக ஆளணிச் செலவு, தேய்மானம் மற்றும் மதிப்பிழப்பு அத்துடன் ஏனைய மேன்தலைச் செலவுகள் என்பவற்றை உள்ளடக்குகின்ற தொழிற்படுத்தல் செலவுகள், 2022 இல் ரூ. 21.2 பில்லியனாக உச்சம் தொட்டு 11.12 சதவீதம் கொண்ட அதிகரிப்பினை எடுத்துக் காட்டியது.

சாதகமான நோக்கில், அரசாங்கம் அதன் வெளிநாட்டுப் பொதுப் படுகடனை மறுசீரமைப்பதற்கான அதன் உத்தேசத்தை அறிவித்ததை தொடர்ந்து வெளிநாட்டு நாணயத்தில் பெயர்குறிக்கப்பட்ட அரசாங்க பிணைய சாதனங்கள் மீது சாத்தியமான உச்சவரம்புகளை எதிர்பார்த்து அநேகமான வங்கிகள் கணிசமான ஏற்பாடுகளை கொண்டிருந்த தொழிற்துறை சராசரியுடன் ஒப்பிடுகையில், வங்கியின் சேதஇழப்பு அறவீடுகள் குறிப்பிடத்தக்களவு குறைவாவிருந்தன.

அனைத்து விடயங்களையும் பரிசீலனையில் கொள்ளும் போது, 2022 ஆம் ஆண்டானது ஏதுவாகின்ற பொருளாதார சவால்களுக்கு வங்கியின் தாக்குப்பிடிக்கத்தக்க செயலாற்றுகையினை அவதானித்து, ரூ. 4.5 பில்லியன் கொண்ட வரிக்கு முந்திய இலாபத்தினையும் ரூ. 2.5 பில்லியன் கொண்ட வரிக்கு பிந்திய இலாபத்தினையும் அறிக்கையிட்டது.

நிதியியல் மூலதனம்

எமது நிதியியல் மூலதனத்தின் முகாமைத்துவத்திற்கு கடுமையாகக் கவனம் செலுத்தப்படுவதுடன் தேசிய சேமிப்பு வங்கியில் வலுவான நிதியியல் நிலையினை உறுதிசெய்வதற்கு நாம் பாடுபடுகின்றோம்.

மேலதிக விபரங்களுக்கு பக்கம் 100 தொடக்கம் 110 வரை.

தொழில் பிரிவுகள் மீளாய்வு

தொழிற்பாடுகளில் பெறுமதியினை உகப்பாக்கம்செய்கின்ற எமது நன்கு சிந்திக்கப்பட்ட தொழிற்பிரிவுகள் ஊடாக ஆதரவளிக்கப்படுகின்ற முக்கிய தொழிற்பாட்டுப் பிரிவுகளை வங்கி மேற்பார்வை செய்கின்றது.

மேலதிக விபரங்களுக்கு பக்கம் 11 தொடக்கம் 115 வரை.

துறைமீதியான செயலாற்றம்

சில்லறை வங்கித்தொழில், நிறுவன நிதியியல், சர்வதேச வங்கித்தொழில் மற்றும் திறைசேரி ஆகிய வங்கியின் முக்கிய நாடகமான அனைத்து நான்கு துறைகளும் ஆண்டு காலப்பகுதியில் சாதகமற்ற சூழல் நிலைகளினால் குறிப்பிடத்தக்களவு பாதிக்கப்பட்டிருந்தன.

சில்லறை வங்கித்தொழில் பிரிவு

கொள்கை வட்டி வீத உயர்வின் மூலம் எடுத்துக்காட்டப்பட்ட இறுக்கமான நாணய கொள்கை நிலைக்கு பதிலிறுத்தி, தேசிய சேமிப்பு வங்கி கடுமையான கட்டுப்பாடுகளையும் பரிசோதனை நெறிமுறைகளையும் நடைமுறைப்படுத்தி சில்லறை கடன்வழங்கலுக்கு எச்சரிக்கைமிக்க அணுகுமுறை ஒன்றினை முன்னெடுத்தது. பிணைஉறுதி அடிப்படையிலான கடன்வழங்கல் முன்னரிமைப்படுத்தப்பட்டதுடன் அடகுக் கடன்கள் மிதமிஞ்சி ஊக்குவிக்கப்பட்ட அதேவேளை தனிப்பட்ட ரீதியாக உத்தரவாதமளிக்கப்பட்ட கடன்களுக்கான கடனளவு குறைக்கப்பட்டது.

தொழிற்துறை முழுவதுமான சேதஇழப்பு அதிகரித்தல் மற்றும் வாடிக்கையாளர் எதிர்கொண்ட மீள்கொடுப்பனைவு அழுத்தங்கள் என்பவற்றுக்கு மத்தியில் தேசிய சேமிப்பு வங்கி அதன் கடன் சொத்துப்பட்டியலுக்கு 2.8 சதவீதம் கொண்ட தொழிற்துறையின் சராசரி தேறிய செயற்பாடற்ற கடன் விகிதத்தினை விட (மொத்த கடன்களுக்கான தேறிய கட்டம் 3 கடன்கள் மூலம் எடுத்துக்காட்டப்பட்ட) குறைவாகவே பேணியது.

நிறுவன நிதியளிப்புத் துறை

மீளாய்வுக்குட்படுகின்ற ஆண்டு காலப்பகுதியில் வலுவான சொத்துத் தரத்தை பேணும் பொருட்டு, மீள்புதுப்பிக்கத்தக்க சக்தித் துறை உள்ளடங்கலாக இடர்நேர்வுமிக்க துறைகளுக்கு கடன்வழங்குவதை குறைப்பதற்கு வங்கி பொதுவாக முயற்சிகளை மேற்கொண்டது. எனினும், முன்னோக்கிச்சென்று கடந்த வரவுசெலவு திட்ட முன்மொழிவுகளுக்கு இசைவாக அரசாங்கம் முன்னுரிமைப்படுத்துகின்ற விவசாயம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி போன்ற புதிய தொழிற்துறைகள் மீது கவனம்செலுத்துவதற்கு வங்கி உத்தேசிக்கின்றது. விசேடமாக, தூய சக்தி மீதான அரசாங்கத்தின் வலியுறுத்தலின் காரணமாக மின்சக்தி மற்றும் எரிசக்தி துறையில் குறிப்பாக இணைந்த கழற்சி மின்சக்தி நிலையங்கள் மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி (சூரியசக்தி மற்றும் காற்று) துறைகளுக்கு கடன்வழங்கும் வாய்ப்புகளை வங்கி எதிர்பார்க்கின்றது.

சர்வதேச வங்கித்தொழில் பிரிவு

வங்கியானது இலங்கை ரூபாவின் மதிப்பு இறக்கத்தினால் துணையளிக்கப்பட்டு அதன் வெளிநாட்டு நாணய வைப்புத் தளத்தை, 2021 இல் அறிக்கையிடப்பட்ட ரூ. 16.4 பில்லியனுக்கான எதிராக 2022 இல் ரூ. 10.3 பில்லியனை திரட்டுவதற்கு இயலுமாகவிருந்தது. வங்கித்தொழில் வழிகள் ஊடாக நாட்டினுள் வெளிநாட்டு செலாவணி உட்பாய்ச்சல்கள் குறைவடைந்தமைக்கு மத்தியில், கடந்த ஆண்டின் அதேகாலப்பகுதியில் அறிக்கையிடப்பட்ட ரூ. 57.1 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2022 இல் ரூ. 71.8 பில்லியன் பெறுமதியுடைய வெளிநாட்டு பண அனுப்பல்களை பெறுவதற்கு இயலுமாக இருந்ததன் மூலம் வங்கி அதன் தாக்குப்பிடிக்கும் தன்மையினை காண்பித்துள்ளது. இதன் விளைவாக, வெளிநாட்டு பண அனுப்பல்களில் சந்தைப் பங்கு 2021 டிசம்பரின் 5.2 சதவீதத்திலிருந்து 2022 டிசம்பரில் உள்ளவாறு 5.73 சதவீதத்திற்கு அதிகரித்தது.

தொழிற்துறை போக்கினை பிரதிபலித்து, வங்கியூடாக வழிப்படுத்தப்பட்ட வர்த்தக அளவானது சந்தையில் டொலர் பற்றாக்குறை, அத்தியாவசியமற்ற இறக்குமதிகளை கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சி மற்றும் வர்த்தக நிதி வியாபாரத்தை பாரியளவில் பாதித்த வணிகத் தொழில்களை சீராக நடாத்துவதிலிருந்து வாடிக்கையாளர்களை தடைப்படுத்திய நாட்டின் தொடர்ச்சியான முடக்கல் நிலைமைகள் என்பன காரணமாக கடுமையான தாக்கத்துக்குள்ளானது. வரவிருக்கும் ஆண்டுக்கான எமது கவனம் முக்கிய வளர்ச்சியை தூண்டுகின்ற துறைகளில் பயன்பெறாத சந்தைகளுக்கு ஊடுருவதன் மூலம் சந்தைப் பாங்கினை அதிகரிப்பதை மையப்படுத்தி இருக்கின்றது.

② பொது முகாமையாளரின்/பிரதம நிறைவேற்று அலுவலரின் மீளாய்வு

② திறைசேர்த் துறை

கடந்த ஆண்டுகளில் அரசாங்கப் பிணையங்கள் வீதங்களில் கணிசமான உயர்வு காணப்பட்டு, 30 சதவீதம் எய்தியது. அண்மைக்காலங்களில் நாட்டில் அவதானிக்கப்பட்ட உயர்வான மட்டமாக இது இருந்தது. எவ்வாறிருப்பினும், குறைவான வட்டி வீத காலப்பகுதியின் போது வங்கி முதலீடு செய்திருந்த திறைசேரி உண்டியல்கள் மற்றும் முறிகள் மீது சில குறிப்பிடத்தக்க நடப்புச் சந்தை பெறுமதி இழப்புகளை அது அனுபவித்தது.

சர்வதேச நாணய நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையிலான இணக்கப்பாடானது எதிர்காலத்தில் விளைவுகள் மீதான அழுத்தத்தை குறைக்கின்ற அதேவேளை, மேம்பட்ட பேரண்ப்பொருளாதார அடிப்படைகள், பங்குரிமைமூலதனச் சந்தைக்கு சாதகமான எதிர்கால வாய்ப்பினை வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

② போதுமான முலதனத்துடனும் திரவத்தன்மை மட்டங்களுடனும் கூடிய ஆற்றல்வாய்ந்த சொத்துத் தரம்

தேசிய சேமிப்பு வங்கியின் உறுதிப்பாட்டுக்கு அதன் வலிமையான இடர்நேர்வு முகாமைத்துவமும் பொறுப்புமிக்க ஆளுகையும் காரணமாக அமைகின்றது. குறிப்பாக சமநிலைப்படுத்தப்பட்ட இடர்நேர்வு அணுகுமுறையில் நீண்ட கால உறுதிப்பாட்டினை வங்கி முன்னுரிமைப்படுத்தியுள்ளமையினால் படுகடனை காலநதாழ்த்தி செலுத்துவதனையும் நீடிப்புக்களையும் முகாமைசெய்வதிலும் இது சான்றாக விளங்குகின்றது.

2022 ஆம் ஆண்டில் சொத்து தரத்தினை பேணுதல் உயர்ந்த பட்ச முன்னுரிமையாக இருந்ததுடன் அதன் வங்கித்தொழில்துறையிலுள்ள இணையான வங்கிகள் மத்தியில் ஆகக்குறைந்த தேறிய செயற்பாட்டுற கடன் விகிதங்களிலொன்றை எய்தியது. இடர்நேர்வு உள்ளார்ந்தங்கள் பற்றி ஆளுகை சபை ஆர்வமாக இருந்ததுடன் வங்கியின் பாதுகாப்பினை உறுதிசெய்வதற்கான எல்லைகளையும் அனுமதித்தது. வங்கியின் பொறுப்புமிக்க இடர்நேர்வு ஏற்புக்கு இசைவாக தொழிற்படுகின்ற குழுவின் பின்னணியினுள் இடர்நேர்வுமிக்க கடன் அளவுகளை குறைப்பதற்கான தீர்மானங்களை மேற்கொண்டதுடன் அழுத்தம்மிக்க சந்தை நிலைமைகளை கொண்டு காலப்பகுதியில் திரவத்தன்மை இடர்நேர்வுகளை முகாமைசெய்கின்ற பொருத்தமான திரவத்தன்மை தாக்க காப்புகளை பேணியது.

வங்கியின் அடுக்கு 1 முலதன விகிதமும் மொத்த முலதன விகிதமும் 2022 டிசம்பர் 31 அன்று உள்ளவாறு முறையே 15.78 சதவீதம் மற்றும் 18.0 சதவீதம் ஆக காணப்பட்டதுடன் முறையே 8.0 சதவீதம் மற்றும் 12.0 சதவீதம் கொண்ட ஒழுங்குமுறைப்படுத்தல்

குறைந்தபட்சத்திற்கு நன்கு மேல் காணப்பட்டன. வங்கியின் முடுக்கு விகிதமானது தளம்பலம்மிக்க மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட திரவத்தன்மை குழல்களை எதிர்கொண்டமைக்கு மத்தியில் 3 சதவீதம் கொண்ட ஒழுங்குமுறைப்படுத்தல் குறைந்தபட்சத்திற்கு மேல் 7.43 சதவீதமாக காணப்பட்டது.

ஐந்தொகை வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கு போதுமான திரவத்தன்மையை பேணுவதில் வங்கியின் தாக்குப்பிடிக்கும் தன்மையானது அதன் வலுவான அத்திரவத்திற்கும் எதிர்கால வளர்ச்சிக்கு நிதியிடலுக்கான இயலுமைக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.

② எதிர்காலச் சான்றுறுதி உபாய வழிகாட்டல் திட்டம்

இலங்கையின் கொவிட் 19 உலகளாவிய நோய்த்தொற்றினை தொடர்ந்து வந்த சமூகப் பொருளாதார நெருக்கடியை தாண்டி நாம் நோக்குவதற்கேற்ப நிச்சயமின்மைகளை தொடர்ந்தும் காணப்படும் என்பதுடன் மாற்றமைக்கின்ற வாடிக்கையாளர் நடத்தையினை தழுவிக்கொள்வதற்கு வங்கிகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. நிச்சயமின்மைகளுக்கு உணர்வுபூர்வமாக இருக்கின்ற அதேவேளை நீண்ட காலத்தில் செழிப்புச்செய்வதற்கு வங்கியினை நிலைநிறுத்துவதற்கு எமது குறுகிய காலத்திலிருந்து நடுத்தரமான உபாயங்களை இது வேண்டிநிற்கின்றது. பணியாளர் சபையுடனான எமது கூட்டுமுயற்சி ஈடுபாட்டின் ஊடாக இம்மாற்றங்களுக்கு தொழிலை எவ்வாறு ஏற்றதாக்கி சீர்செய்வது என்பதனை புரிந்துகொள்வதற்கு நிறைவேற்று தலைமைத்துவம் அயராது பாடுபடுகின்றது.

எப்போதும் பரிணாமவளர்ச்சியடைகின்ற சமூக பொருளாதார தோற்றவமைப்பினை செயலூக்கம்மிக்க விதத்தில் எதிர்கொள்வதற்கும் நீண்டகால நிலைபெறுதன்மையை உறுதிசெய்வதற்குமான எமது முயற்சியில், எமது வங்கி அனைத்தையும் உள்ளடக்கிய உபாய மீளாய்வொன்றின் மீது கால்பதித்தது. இம்மீளாய்வானது மாற்றங்களுடனான போக்கை பேணுவது மாத்திரமன்றி எதிர்கால போக்குகளையும் சவால்களையும் எதிர்பார்ப்பதை இலக்காகக் கொண்டது. இச்செயல்முறையின் பெறுபொருளானது வெறுமனே அதிகரிக்கின்ற முன்னேற்றத்தை தாண்டி அடுத்த தசாப்தத்தில் மாறுதலைக்கின்ற மாற்றத்தினை தொலைநோக்காக கொள்கின்ற தெளிவான **எதிர்காலச் சான்றுறுதி** உபாயமாக விளங்குகின்றது. எமது மைய விழுமியங்களுடனும் பணியுடனும் இத்தொலைநோக்கு அணிசேர்கின்றது என்பதனை உறுதிசெய்து, சபை இத்தொலைநோக்கினை கடுமையாக மீளாய்வுசெய்து ஆராய்ந்துள்ளது. எமது **எதிர்காலச் சான்றுறுதி** உபாயத்தின் மையமானது எம்முடன் ஒன்றிணைந்து வளர்ச்சியடைவதற்கும் செழிப்புறுவதற்கும் வாடிக்கையாளர்களை வலுவுட்டுகின்ற “உங்களது தேவையின் வங்கியாளர்” ஆகத்

திகழ்வதற்கான எமது அர்ப்பணிப்பாகும். இவ் உபாய மீளமைப்புடன் அதிக வசதிக்குப்படுத்தல், நிலைபெறுதன்மை மற்றும் தாக்குப்பிடிக்கத்தக்க தொழிற்படுத்தும் பின்னணி என்பவற்றை அனைத்து பங்குதாரர்களுக்கும் நன்மையக்கும் வகையில் உருவாக்குவதற்கான எமது இயலுமையில் நாம் நம்பிக்கையாக உள்ளோம்.

உபாயமும் வள ஒதுக்கீடும்

எமது உபாய நிலைநிறுத்தலானது முன்மதிமிக்க இடர்நேர்வு மதிப்பீட்டின் பின்னர் தீர்மானிக்கப்படுகிறது, இதனுடாக வங்கிக்கான அதிஉயர்வான பாதுகாப்பு மட்டங்கள் உறுதிசெய்யப்படுகின்றது.

விபரங்களுக்கு பக்கம் 70 - 89

② வாடிக்கையாளரை மையமாக கொண்ட அணுகுமுறை

உயர்வான வட்டி வீதச் சூழலின் பின்னணியில் அதன் வாடிக்கையாளர்களின் படிப்படியாக வளர்ச்சியடைகின்ற தேவைகளையும் கேள்விகளையும் நிறைவேற்றுவதற்கான பல்வேறு முயற்சிகளை தேசிய சேமிப்பு வங்கி அறிமுகப்படுத்தியது. அவ்வாறான முயற்சிகளில் ஒன்று, நீண்ட கால சேமிப்புக்களுக்காக உயர்வான வட்டி வீதங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதை நோக்காகக் கொண்ட பிரார்த்தனா+ சேமிப்புத் திட்டத்தினை அறிமுகப்படுத்தியமையாகும். கவர்ச்சிகரமான வட்டி வீதங்களில் சேமிப்பதற்கும் தமது சேமிப்புக்கள் மீது உயர்வான ஆதாயங்களை ஈடுவதற்கும் வாடிக்கையாளர்களை இயலச்செய்த பிரார்த்தனா சேமிப்புத் திட்டத்தை வங்கி முனைப்புடன் ஊக்குவித்தது.

இதற்கு மேலதிகமாக, வாடிக்கையாளருக்கு பல்வகைமையினையும் முதலீட்டு தீர்வுகளை வழங்கும் பொருட்டு வங்கி 03 மாதங்கள், 04 மாதங்கள், 07 மாதங்களை கொண்ட காலங்களுடன் கூடிய 03 விசேட நிலையான வைப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தியது. வங்கிக்கு அதிக வைப்புகளை கவருவதற்கும் தமது முதலீடுகள் மீது உயர்வான ஆதாயங்களை ஈடுவதற்கு வாடிக்கையாளர்களுக்கு உதவுவதற்கும் இத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டன.

② எண்ணியல்படுத்தலைத் தழுவிக்கொள்ளல்

வாடிக்கையாளர்களுக்கான சிறந்த எண்ணியல் வங்கித்தொழில் அனுபவத்தை உறுதிசெய்வதற்காக வங்கியானது 2021 இல் “NSBPay App” என்ற வர்த்தகநாமத்தின் கீழ் தேசிய சேமிப்பு வங்கியின் மொபைல் கொடுப்பனவு செயலியினை தொடங்கி அதன்

→ பொது முகாமையாளர்/பிரதம நிறைவேற்று அலுவலரின் மீளாய்வு

எண்ணியல் உபாயத்தினை மேம்படுத்துவதில் கணிசமாக முதலிட்டது. இச்செயலியானது வங்கியின் அல்லது வேறு வங்கிகளில் ஏதேனும் வேறு கணக்கிற்கான நிதிய மாற்றல்கள், வங்கியிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன்கள் தொடர்பில் கடன் தவணை கொடுப்பனவுகளை செலுத்துதல், கட்டண பட்டியல் கொடுப்பனவுகள், QR குறியீட்டினை பயன்படுத்துகின்ற கொடுப்பனவுகள், அதன் அழைப்பு நிலையத்துடனான உடனடி இணைப்பு மற்றும் மேலும் பல சேவைகள் போன்ற பல்வேறு வகையான வசதிகளை வழங்குகின்றது.

மேலும், அதே நேர மொத்தத் தீர்ப்பளவு வசதியினை (RTGS) பெற்றுக்கொண்டு, தீர்ப்பளவுகளுக்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தைக் குறைக்கின்ற Lanka Pay வலையமைப்பின் முதன்மை உறுப்பினராவதற்கு வங்கியினை இயல்புசெய்கின்ற முதலாவது உரிமப்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கியாக தேசிய சேமிப்பு வங்கி திகழ்ந்தது.

→ ஊழியர் ஈடுபாடு

சமவாய்ப்பு வழங்கும் தொழில்துறர் என்ற வகையில் தேசிய சேமிப்பு வங்கி, 2022 இல் புதிய ஆட்சேர்ப்புகளில் 57 சதவீதமானோரைப் பெண்களாகக்கொண்டு, நிரந்தர ஊழியர்களுக்கிடையில் 55 சதவீதத்தை பெண்கள் பிரதிநிதிப்படுத்துவதையிட்டு பெருமையடைகின்றது. மேலும், சிரேஸ்ட மற்றும் நடுத்தர முகாமைத்துவ பதவிகளில் பெண்கள் முறையே 48 சதவீதத்தையும் 56 சதவீதத்தையும் வகிக்கின்றனர். வங்கி தொழிற்துறையில் உயர்பதவி தொழில்துறர் நியுனராக தேசிய சேமிப்பு வங்கியின் தலைவி பெயரிடப்பட்ட Top 50 Professional and Career Women Awards 2022 நிகழ்வு உள்ளடங்கலாக பல்வேறு தொழில்துறை நிறுவனங்களாலும் பெண்கள் தலைமைத்துவத்தை ஊக்குவிப்பதற்கான தேசிய சேமிப்பு வங்கியின் அர்ப்பணிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, இலங்கையின் சடின சஞ்சிகை மற்றும் CIMA Sri Lanka மூலம் தொடர்ச்சியாக 2 ஆவது ஆண்டுக்காகவும் “பெண்கள் சிநேகமிக்க பணியிடம்” ஆக தேசிய சேமிப்பு வங்கி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு ஆதரவளிக்கின்ற பணிசூழலை உருவாக்குவதை நோக்கிய வங்கியின் முயற்சிகள் இலங்கைப் பணியிடங்களில் மிகவும் தலைசிறந்த பெண்ணாக தேசிய சேமிப்பு வங்கியின் பிரதிப் பொது முகாமையாளர் (தொழிற்பாடுகள்) அங்கீகரிக்கப்பட்டதன் மூலம் மேலும் எடுத்தக்காட்டப்பட்டுள்ளது.

பணியிட பாலியல் தொல்லைகளை கையாளுவதற்கு தேசிய சேமிப்பு வங்கி குறிப்பான கொள்கைகளையும் பொறிமுறைகளையும் நடைமுறைப்படுத்தியுள்ளது. பெண் ஊழியர்களின் குறைகளை தீர்ப்பதற்கும் அவர்களின் உள் மற்றும் உடல் நல்வாழ்வு மற்றும் பாதுகாப்பு என்பவற்றை

உறுதிப்படுத்துவதற்கும் துயர் கையாளுகின்ற குழு ஒன்றினை வங்கி 2022 இல் உருவாக்கியது. ஏதேனும் பாடுபாடு அல்லது தொல்லை பற்றிய தமது முறைப்பாடுகளை பெண் ஊழியர்கள் குழுவின தலைவருக்கு அனுப்பலாம்.

→ நிலைபெறத்தக்க பெறுமதி உருவாக்கம்

வங்கியின் உறுதிப்பாட்டினை உறுதிசெய்வதற்கு நாம் எமது மூலதன தளத்தை வலுப்படுத்தி செலவுகளை சிக்கனமாக முகாமை செய்கின்ற அதேவேளை நிதியியல் இலக்குகளை அடைவதற்கும் எமது இயற்கை மூலவளங்களை பேணிக்காக்கின்ற விதத்தில் நிலைபெறத்தக்க உற்பத்திகள் மற்றும் சேவைகளை உருவாக்குவதற்கும் பாடுபடுவோம். தொழிற்பாட்டு உன்னதத்தினை எய்தவதற்கும் எமது பங்குதாரர்களுக்கு தொடர்ந்தும் பெறுமதியை உருவாக்குவதற்கும், இலத்திரனியல் கற்றலை மையப்படுத்திய கற்றல் கலாசாரத்தை உருவாக்கல் மற்றும் ஊழியர் அபிவிருத்தி அத்துடன் மனிதவள மற்றும் திறைசேரி முறைமைகளுடன் “மைய வங்கித்தொழில்” தீர்வினை ஒருங்கிணைத்தல் உள்ளடங்கலாக எதிர்காலத்தில் பல வழிமுறைகளைத் தொடங்கவுள்ளோம். இதற்கு மேலதிகமாக, சேமிப்பு மற்றும் கடன் உற்பத்திகளுக்காக தொடக்கத்திலிருந்து இறுதிவரை எண்ணியல் சேவை பெறுவதற்கான நுழைவுடன் எண்ணியல் வங்கிப் பிரிவு ஒன்றினை நிறுவி, எண்ணியல் உற்பத்திகளை அறிமுகப்படுத்துவோம்.

சமூக, சுற்றாடல் மற்றும் ஆளுகை முகாமைத்துவத்தை நாம் முன்னுரிமைப்படுத்துவோம் என்பதுடன் குறைவான காபன் பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கு பசுமைக் கடன்வழங்கலை அதிகரிப்போம்.

இறுதியில் சமூகத்திற்காக பெறுமதியினை உருவாக்குகின்ற ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவனம் ஒன்றாக திகழ்வதே எமது நோக்காகும். எமது தொழிலின் ஒவ்வொரு அம்சத்தையும் இணைப்பதன் வாயிலாக வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கு நாம் உறுதியாக இருக்கின்றோம் என நாம் நம்புகின்றோம். எப்போதும் போன்று, இலங்கைப் பெருளாதாரம் வளர்ச்சி பெறுவதை உறுதிசெய்வதற்கு அரசாங்கத்துடனும் ஒழுங்குமுறைப்படுத்துனர்களுடனும் நாம் இணைந்து பணியாற்றுவோம்.

→ பாராட்டுதல்கள்


எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதற்கு இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு, கடந்த ஆண்டின் சவால்களை வெற்றிகொள்வதில் தேசிய சேமிப்பு வங்கிக்கு உதவிய தனிப்பட்டவர்களையும் நிறுவனங்களையும் பாராட்டுவது எனது

கடமையும் கௌரவமும் என நான் உணர்கின்றேன். முதலாவதாக இலங்கையில் பாதுகாப்பான வங்கியாக அதன் நிலையினை பேணுவதற்கு தேசிய சேமிப்பு வங்கியை இயல்புசெய்து உறுதியான விசுவாசத்தை கொண்ட எமது வாடிக்கையாளர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். எமது இயலனவுகள் மீதான உங்கள் அசைக்கமுடியாத நம்பிக்கை உண்மையில் பாராட்டப்பட வேண்டியதாகும்.

தமது பதவிக்காலம் முழுவதும் ஒப்பற்ற ஆதரவினை வழங்கியமைக்காக வெளிச்செல்கின்ற தலைவி திருமதி. கேசிலா ஜயவர்தன அவர்களுக்கும் பணிப்பாளர் சபைக்கும், அத்துடன் எமது கூட்டான இலக்குகளை அடைந்துகொள்வதற்கு உபாயங்களை திட்டமிட்டு நிறைவேற்றுவதில் விதிவிலக்கான பங்களிப்பை எடுத்துக்காட்டிய முகாமைத்துவ அணி மற்றும் தேசிய சேமிப்பு அலுவலர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன். இக்கட்டான இக்காலகட்டத்திற்கு ஊடாக எம்மை வழிநடாத்தியவை அவர்களின் கூட்டான முயற்சிகளும் ஆதம் சக்தியுமே.

மேலும், வங்கிக்கு இணையற்ற ஆதரவினை வழங்கிய ஆளுகைச் சபைக்கு நான் கடமைப்பட்டுள்ளேன். ஆண்டு முழுவதும் அவர்களின் பெறுமதிமிக்க பங்களிப்புகளுக்காக நிதி அமைச்சரான கௌரவ சனாதிபதி, கௌரவ பிரதம அமைச்சர், திறைசேரிகான செயலாளர் மற்றும் அலுவலர்கள், மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் அலுவலர்கள், கணக்காய்வாளர், சட்டமா அதிபர், அவரது அணி ஏனைய ஒழுங்குமுறைப்படுத்தல் நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் அவர்களது அணி, அத்துடன் அஞ்சல் மா அதிபர் மற்றும் அஞ்சல் திணைக்களத்தின் அனைத்து அலுவலர்கள் அனைவருக்கும் எனது மனமார்த்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன்.

அனைத்து இலங்கையர்களும் தற்போதும் எதிர்காலத்திலும் நம்பியிருக்கின்ற வங்கியாக தேசிய சேமிப்பு வங்கி திகழ்வதினை உறுதிசெய்வதற்கும் ஏதேனும் நெருக்கடிகளை எதிர்ந்துநிற்பதற்கும் தேசிய சேமிப்பு வங்கியினுள்ளும் ஏனைய அரச நிறுவனங்களுடனுமான தொடர்ச்சியான குழுப்பணி எம்மை இயல்புசெய்யுமென நான் உறுதியாக நம்புகின்றேன்.



எம் பி ஏ டபுள்யூ பிரீஸ்
பொது முகாமையாளர்/பிரதம
நிறைவேற்று அலுவலர்

2023 மே 17

நிச்சயமற்ற நிலைகளின் ஊடாக பயணித்தல்: எமது சூழல் மற்றும் தந்திரோபாயம்

எமது நிலைபேறான
பெறுமதி உருவாக்க
மாதிரி

24

ஒருபோதுமில்லாத
சமூகப்-பொருளாதார மற்றும்
அரசியல் நிச்சயமன்மைகள்

26

பொருண்மியம்

27

நாம் தொழிற்படும்
முறையை வடிவமைக்கும்
பாரிய போக்குகள்

32

தந்திரோபாயம் மற்றும்
வள ஒதுக்கீடு


70

ஒருங்கிணைந்த
அக்கறைதாரார் ஈடுபாடு

90

→ எமது நிலைபேறான பெறுமதி உருவாக்க மாதிரி

உலகளாவிய மற்றும் உள்ளூர் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார சீர்குலைவுகள்




தொழிற்பாட்டுச் சூழல் பக்கங்கள் 27 இலிருந்து 69

குடியியல் கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் வேலையுலகின் தொடர்ச்சியான மாற்றங்கள்

அதிகரிக்கப்பட்ட ஒழுங்குறுத்துகை பற்றிய நுண்ணாய்வு

எண்ணியல் சீர்குலைவுகளும் அதிகரித்த போட்டியும்

வெளியீடுகள்	வெளிவரு விளைவுகள்	உருவாக்கப்பட்ட மற்றும் பகிரப்பட்ட நிலைத்திருக்கும் பெறுமதி	ஐ.நா.நி.அ. இலக்குகள் மீதான தாக்கம்
<p>உற்பத்திகள்</p> <p>(15 பக்கம் 11)</p> <p>i. வைப்புக்கள் (15.5% வருடாந்த வளர்ச்சி) சேமிப்பு வைப்புக்கள் தவணை வைப்புக்கள்</p> <p>ii. கடன் வழங்கல் உற்பத்திகள்</p> <p>சில்லறை கடன் வழங்கல்</p> <p>தனிப்பட்ட கடன்கள் வீடமைப்புக் கடன்கள் அடகு முற்பணைகள் வாகனக் கடன்கள் வைப்புகளுக்கு எதிரான கடன்கள்</p> <p>நிறுவனக் கடன்வழங்கல்</p> <p>நிதி நிறுவனங்களுக்கான நேரடிக் கடன் வழங்கல்</p> <p>கடன் ஒருங்கிணைப்பு செயற்றிட்டக் கடன் வழங்கல்</p> <p>சேவைகள்</p> <p>(15 பக்கம் 11)</p> <p>உள்முக மற்றும் வெளிநோக்கிய மாற்றல்கள் வர்த்தக நிதி</p> <p>பெறுமதி கூட்டிய சேவைகள்</p> <p>அட்டைச் சேவைகள் பயன்பாட்டுப் பட்டியல் கொடுப்பனவுகள் "NSB Pay" செயலி</p> <p>குழுவியல் நிலைபேறுகள்மை</p> <p>(பக்கம் 456இலிருந்து 458வரை)</p> <p>மூலப்பிரமாணங்களுக்கு அமைவான GRI உள்ளடக்கச் கூட்டி</p>	<ul style="list-style-type: none"> 7.8 பில்லியன் வரிக்கு முன்னரான தொழிற்பாட்டு இலாபம் 2.5 பில்லியன் வரிக்குப் பின் இலாபம் 11.4 பில்லியன் நிறுத்திவைத்த உழைப்பு 821.5 பில்லியன் அரச பிணைகளின் தொகுதி 16.5 பில்லியன் அரசாங்கத்திற்கான பங்களிப்பு <ul style="list-style-type: none"> 11,060 புதிய இணைய வங்கி வாடிக்கையாளர்கள் 293 தானியங்கு கூற்று இயந்திரங்கள் 97 காசு மீள்சுழற்சி இயந்திரங்கள் 3,996 தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்கள் தகவல் தொடர்பு மற்றும் தொழினுட்ப முறைமைகள், எண்ணியல் தளங்கள், மற்றும் கள்வுட் சேவைகள் <ul style="list-style-type: none"> அதிகளவு எண்ணிக்கையிலான தொழில்துறைமுக திறன் வாய்ந்த ஊழியர்கள் 98.1% உயர் தக்கவைத்தல் வீதம் 4,528 ஊக்குவிக்கப்பட்ட மற்றும் ஈடுபாடு கொண்ட ஊழியர்கள் 23,544 பயற்சி மணித்தியாலங்கள் 99.2% பிரசவ விடுமுறையின் பின் திரும்பல் 55% பெண் ஊழியர்கள் <ul style="list-style-type: none"> 13 பில்லியன் வாடிக்கையாளர் கணக்குகள் 100% உள்நாட்டு வேலைவாய்ப்பு 5.6 பில்லியன் அரசாங்கத்திற்கான பங்களிப்பு <ul style="list-style-type: none"> PCI DSS சான்றிதழுடன் இணைக்கப்பாடு சர்வதேச நியமங்கள் மற்றும் அடுத்த தலைமுறை அம்சங்களுக்கு இணக்கமான முறையில் இடர் நிகழ்வுத் தடுப்புகள் இயலுமைகளைப் பேணும் வகையில் தகவல் பாதுகாப்பு பிரிவு மற்றும் ஒரு முன்னாள் தரப்பு நிர்வாகத்தின் கீழ், 24/7 பாதுகாப்பு செயற்பாட்டு மையம் (SOC) கைத் தொலைபேசி செயலி மனித வளத் தகவல் முறைமையின் (HRIS) முதல் கட்டத்தை நடைமுறைப்படுத்தியமை, விடுமுறை, வருகை மற்றும் ஊழியர் தகவல் முகாமை ஆகியவற்றை தன்னியக்கமாக்குதல் வங்கியின் அனைத்து தகவல் முறைமை தொழினுட்ப அமைப்புகளையும் உள்ளடக்கும் வகையில் தன்னியக்க தரவு வகைப்பாடு வசதியுடன் கூடிய தரவு கசிதலை தடுக்கும் (DLP) முறைமையை வங்கி செயற்படுத்தியது. தொகுதிச்சங்கிலி தொழினுட்பத்துடன் e-KYC தொடங்கப்பட்டது. <ul style="list-style-type: none"> 29,218 GJ சக்தி நுகர்வு 70,430 கன மீட்டர் நீர் நுகர்வு 5.8 மில் சுற்றுச் சூழல் கடன்கள் வழங்கப்பட்டது 47 கிளைகள்/வலயங்கள் சூரிய சக்திக்கு மாற்றப்பட்டன 	<p>பின்வருவனவற்றுக்கான நிதியியல் வருமானங்கள்:</p> <ul style="list-style-type: none"> வங்கி பங்குதாரர்கள் மூலதன வழங்குநர்கள் <p>சுயசேவை வழிகளினூடாக பெறுமதி முன்மொழிவுகள்</p> <ul style="list-style-type: none"> பெறுமதிச் சங்கிலி முழுவதும் எண்ணியல் நிலைமாற்றம் வியாபாரத் தொடர்ச்சி எண்ணியல் மற்றும் பெண்கள் உட்கட்டமைப்பின் நம்பகத்தன்மை <p>ஊக்குவிக்கப்பட்ட மற்றும் ஈடுபாடு கொண்ட ஊழியர்களாவர்:</p> <ul style="list-style-type: none"> எமது வணிக செயலாற்றுகையை வெற்றிகரமாக இயக்குவதற்கு, எமது வாடிக்கையாளர்களை புரிந்து கொள்ளல் மற்றும் சேவை வழங்குவதற்கான எமது இயலுமையை மேம்படுத்துதல். எமது நிறுவனம் இலக்குகளை அடைந்து கொள்ளுதல் மற்றும் எமது அக்கறைதாரர்களுக்கான பெறுமதியை உருவாக்குவதற்கான எமது தந்திரோபாயங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு வசதியளித்தல். <ul style="list-style-type: none"> சமூகத்தின் அனுமதியைப் பேணுதல். நிதி உள்ளடக்கம். நீதி, வெளிப்படைத்தன்மை மற்றும் விழுமிய முகாமைத்துவ முறைமை. நிதி மற்றும் நடுநிலையான கேள்விச் செயல்முறை. <ul style="list-style-type: none"> வலுவான வர்த்தகநாம நிலை. தொடர்ச்சியாக AAA கடன் தரப்படுத்தலை பேணுதல். வைப்புக்களுக்கும் அவற்றின் மீதான வட்டிக்கும் 100% அரசாங்க உத்தரவாதம். பரந்துபட்ட தனித்துவமான பொருட்கள் மற்றும் சேவைகள். 	<p>பின்வருவனவற்றுக்கு உருவாக்கப்பட்ட பொருளியல் பெறுமதி:</p> <ul style="list-style-type: none"> பரந்துபட்ட அக்கறைதாரர்கள் இலங்கை பொருளாதாரம் <p>முதல்நிலை ஐ.நா.நி.அ. இலக்குகள்</p> <p>8 9</p> <p>இரண்டாம்நிலை ஐ.நா.நி.அ. இலக்குகள்</p> <p>10</p> <p>முதல்நிலை ஐ.நா.நி.அ. இலக்குகள்</p> <p>7 11 12</p> <p>இரண்டாம்நிலை ஐ.நா.நி.அ. இலக்குகள்</p> <p>10 13</p> <p>முதல்நிலை ஐ.நா.நி.அ. இலக்குகள்</p> <p>1 4 5 8</p> <p>இரண்டாம்நிலை ஐ.நா.நி.அ. இலக்குகள்</p> <p>3 10</p> <p>முதல்நிலை ஐ.நா.நி.அ. இலக்குகள்</p> <p>1 4 9 11 12</p> <p>இரண்டாம்நிலை ஐ.நா.நி.அ. இலக்குகள்</p> <p>10 13</p> <p>முதல்நிலை ஐ.நா.நி.அ. இலக்குகள்</p> <p>8 9 16</p> <p>இரண்டாம்நிலை ஐ.நா.நி.அ. இலக்குகள்</p> <p>10</p> <p>முதல்நிலை ஐ.நா.நி.அ. இலக்குகள்</p> <p>11 12</p> <p>இரண்டாம்நிலை ஐ.நா.நி.அ. இலக்குகள்</p> <p>6 13</p>



காலநிலை மாற்றத்தினையும் நிலைபெறுதன்மையினையும் முகாமை செய்தல்

ஒருபோதும்ல்லாத சமூகப் - பொருளாதார மற்றும் அரசியல் நிச்சயமின்மைகள்

2019 இல் உயித்த ஞாயிறு தாக்குதல்கள் அத்துடன் தொடர்ந்து வந்த ஆண்டில் கொவிட்-19 நோய்த்தொற்று என்பன மூலம் இலங்கைப் பொருளாதாரம் அடிமட்டத்தை எட்டியது. பரவலான சமூக-பொருளாதார மற்றும் அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் அதிகரித்து வருகின்ற சென்மதி நிலுவை நெருக்கடியானது 2022 ஏப்ரலில் வெளிநாட்டுக் படுகடனை உத்தியோகபூர்வமாக நாடு செலுத்தத் தவறுவதற்கு வழிவகுத்தது.

2019 - உயித்த ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் வரிக் குறைப்புகள்

ஏப்ரல் தீவிரவாதிகளின் ஒருங்கிணைக்கப்பட்ட தற்கொலை தாக்குதலில் தேவாலயங்கள் மற்றும் சொகுசு ஹோட்டல்களை இலக்குவைத்து தொடர் குண்டுத்தாக்குதல்கள் தொடர் குண்டுவெடிப்புகள் குறிப்பிடத்தக்க வகையில் பாதித்தன.

நவம்பர் சனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பின்னர் சனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கணிசமான வரி சீர்திருத்தங்களை அறிவித்தார். பெறுமதி சேர்க்கப்பட்ட வரி 15% இலிருந்து 8% ஆகக் குறைக்கப்பட்டதுடன் 2% தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி போன்ற ஏனைய பல வரிகள் இல்லாதொழிக்கப்பட்டன. வரிகள் குறைக்கப்பட்டமை அரசாங்க வருவாய் குறிப்பிடத்தக்களவு குறைவடைவதற்கு வழிவகுத்தது.

2020 கொவிட்-19 உலகளாவிய நோய்த்தொற்று

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்விளைவுகள் மற்றும் குறிப்பிடத்தக்க வரி குறைப்புகளின் எதிர்விளைவுகள் என்பவற்றிலிருந்து இலங்கை மீண்டு வருவதற்கு முன்னர், கொவிட்-19 நோய்த்தொற்று, உலகம் முழுவதற்கும் வியாபித்தது. இதன் விளைவாக, இலங்கையின் வெளிநாட்டு பணவனுப்பல்களும் சுற்றுலா வருவாய்களும் வீழ்ச்சியடைந்ததுடன் ஏற்கனவேயுள்ள அதன் வெளிநாட்டு ஒதுக்குகளைப் பயன்படுத்தி கணிசமான அரசாங்க படுகடனுக்கு நிதியளிப்பதற்கு நாடு தள்ளப்பட்டது.

2021 - வளமாக்கி இறக்குமதி மீதான தடை

ஏப்ரல் சேதன வேளாண்மையை ஊக்குவிப்பதற்கான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, அரசாங்கம், இரசாயன உரங்களின் இறக்குமதியையும் பயன்பாட்டையும் தடைசெய்தது. வளமாக்கி மீது தடை விதித்தமை, நெல் மற்றும் தேயிலை போன்ற முக்கியமான பயிர்களின் விளைச்சல் வீழ்ச்சியடைவதற்கு வழிவகுத்தது. இதனால் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, உயர்வான இறக்குமதிகளுக்கும் நாட்டின் வெளிநாட்டு ஒதுக்குகள் மீதான அழுத்தம் அதிகரிப்பதற்கும் இட்டுச்சென்றது.

நவம்பர் நாடளாவிய ரீதியில் விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்தியில் தடை நீக்கப்பட்டதுடன் ஐ. அ. டொலர் 200 மில்லியன் கொண்ட இழப்பீட்டுத் பொதி அறிவிக்கப்பட்டது.

2022 - சமூக-பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடி

மார்ச் இலங்கை கடுமையான வெளிநாட்டு நாணயப் பற்றாக்குறையை எதிர்கொண்டதுடன் எரிபொருள், மருந்துகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதிசெய்ய முடியாதிருந்தது. எரிபொருள் பற்றாக்குறை மற்றும் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவுசெய்வதற்கான நீண்ட வரிசைகள் என்பவற்றுக்கு மத்தியில் நாடு நீடித்த மின் துண்டிப்பை எதிர்கொண்டது.

2023 - சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய மறுசீரமைப்புகள்

புதிதாக நியமிக்கப்பட்ட சனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களும் அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதற்கு தீர்மானித்ததுடன் சுமார் ஐ.அ.டொலர் 3 பில்லியன் கொண்ட விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் 48 மாதங்கள் நீட்டிக்கப்பட்ட வசதியொன்று 2023 மார்சில் அங்கீகரிக்கப்பட்டது.

மே-ஜூலை விதியில் இறங்கி மக்கள் போராட்டம் நடத்தியதன் மூலம் பொருளாதார நெருக்கடி வேகமாக அரசியல் நெருக்கடியாக பரிணமித்து, சனாதிபதியும் அரசாங்கமும் பதவிவிலகுவதற்கு வழிவகுத்தது.

ஏப்ரல் வெளிநாட்டுப் படுகடன் தீர்ப்பளவு இடைநிறுத்தப்படுவதாக அதிகாரப்பூர்வமாக நாடு அறிவித்து, படுகடன் மறுசீரமைப்பு பற்றி சர்வதேச கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியது.

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழான மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டங்கள், பின்வரும் கொள்கை வழிமுறைகள் மீது முன்னுரிமைப்படுத்தப்படலாம்:

➔ **வருவாய் - அடிப்படையிலான கிறைவரீத் தீர்ச்சிப்படுத்தல்**
நிலையான விலைகள் மற்றும் நாட்டில் முதலீட்டுக்கும் வளர்ச்சிக்குமான சூழலைப் பேணிவளர்த்தல் ஊடாக விசேடமாக வறுமையானவர்கள் மீதான பணவீக்கத்தின் சமையை இல்லாதொழித்தல். நெகிழ்வுமிக்க செலாவணி வீதக் கட்டமைப்பின் ஊடாக சர்வதேச சந்தைகளில் இருந்து அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான இலங்கையின் இயலுமையினை மீள நிலைப்படுத்தல்.

➔ **பொதுப் படுகடன் நிலைபெறுதல்மையை மீள நிலைப்படுத்தல்**
அரசாங்க நடவடிக்கைகளுக்கான நிலையான நிதியிடலை உறுதிசெய்வதற்கு படுகடன் மறுசீரமைத்தல்.

➔ **நெகிழ்வுமிக்க செலாவணி வீதக் கட்டமைப்பின் கீழ் விலை உறுதியாட்டை மீள நிலைப்படுத்தலும், வெளிநாட்டு ஒதுக்குகளை கட்டியெழுப்பலும்.**
நிலையான விலைகள் மற்றும் நாட்டில் முதலீட்டுக்கும் வளர்ச்சிக்குமான சூழலைப் பேணிவளர்த்தல் ஊடாக விசேடமாக வறுமையானவர்கள் மீதான பணவீக்கத்தின் சமையை இல்லாதொழித்தல். நெகிழ்வுமிக்க செலாவணி வீதக் கட்டமைப்பின் ஊடாக சர்வதேச சந்தைகளில் இருந்து அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான இலங்கையின் இயலுமையினை மீள நிலைப்படுத்தல்.

➔ **நிதியில் முறைமை உறுதிப்பாட்டினை பாதுகாப்பதற்கான கொள்கைகள்**
ஆரோக்கியமான மற்றும் போதுமானளவில் மூலதனமாக்கப்பட்ட வங்கித்தொழில்முறைமையை உறுதிசெய்தல் மற்றும் நிதியியல் துறை பாதுகாப்பு வலைகளையும் ஒழுங்குமுறைப்படுத்தல் நியமங்களையும் தரமுயர்த்தல்.

➔ **ஊழலினால் பாதிக்கப்படுதல்மீதான குறைத்தல்**
சர்வதேச நாணய நிதியத்தின் தொழில்நுட்ப உதவியின் ஆதரவுடன் இறைசார்ந்த வெளிப்படைத்தன்மையினையும் அரசாங்க நிதியியல் முகாமத்துவத்தையும் மேம்படுத்தல், ஊழலுக்கெதிரான வலுவான சட்டக் கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்தல், மற்றும் ஆளுகை பற்றிய விரிவான ஆய்வினை மேற்கொள்ளுதல்

எமது நிலைபேறான பெறுமதி உருவாக்க மாதிரி



➔ நிச்சயமற்ற நிலைகளினூடாக பயணித்தல்

2022ஆம் ஆண்டானது உயர்ந்த தளம்பல் நிலைகளைக் கொண்டிருந்ததுடன், இலங்கைப் பொருளாதாரத்திற்கு நிலையற்ற வருடமாகவும் காணப்பட்டது. 2019இல் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் மற்றும் 2020 இல் கொவிட்-19 பெருந்தொற்றிலிருந்து ஆரம்பித்து அதன் பின்பு நிகழ்ந்த பல நிகழ்வுகளின் தொடர்ச்சி இலங்கைப் பொருளாதாரத்தை 2022இல் முற்றிலுமாக வீழ்ச்சியுறச் செய்தது.

வங்கித் துறையானது, திரவத்தன்மை பற்றாக்குறை, எல்லைகள் மீதான அழுத்தம், வாடிக்கையாளர்களின் கடன் திருப்பிச் செலுத்துதலில் ஏற்பட்ட தாமதம், சொத்து தரத்தில் ஏற்பட்ட பாதிப்பு உள்ளடங்கலாக பல்வேறு பரிணாமங்களின் ஊடாக பாதிப்புற்றது. இருப்பினும், புதிய அரசாங்கத்தின் நியமனம் மற்றும் சர்வதேச நாணய சபையினால் அனுமதியளிக்கப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் மூலம் நிச்சயமற்ற காலத்தை கடக்க முடிந்தது. வங்கித் துறையானது, வாடிக்கையாளர் நம்பிக்கையை கட்டியெழுப்புதல் மற்றும் நிதியியல் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதன் மூலம் பொருளாதாரத்தை மீள வடிவமைப்பதில் முக்கிய பங்கை ஆற்றுகின்றது. இது வங்கிகள் வாடிக்கையாளர் தேவைகளை புரிந்து கொள்ளுதல், மீளெழுச்சியை உறுதி செய்யும் முகமாக தந்திரோபாயங்களை மீளாய்வு மற்றும் சிறிய மாறுதல்களைச் செய்தல் மற்றும் நிச்சயமற்ற நிலைகளால் ஏற்படும் சவால்களை புத்தாக்க முறையில் எதிர்கொள்ளல் என்பனவற்றை வேண்டி நிற்கின்றது.

ஆகவே, தளம்பலான சூழல், புதிய சவால்களுக்கு முகம் கொடுத்தல் மற்றும் மீட்சிக்கான ஆதரவளித்தல் மத்தியில் தாங்குதிறனுடனும் நீண்டகாலப் போக்கில் நீடித்து நிலைத்திருப்பதற்கும் வங்கியானது, பிரத்தியேகமான பொருளாதார சூழமைவிலிருந்து எழும் விடயங்களையும் வங்கி மற்றும் அதன் அக்கறைதாரர்களுக்கு பொருத்தமானதாகவுள்ள ஏனைய வளர்ந்து வரும் போக்குகளையும் இனங்காணுவதற்கு அதன் வெளியகச்சூழலை பகுப்பாய்வு செய்தது.

பெறுமதி உருவாக்கத்தை கணிசமானளவு பாதிக்கக்கூடிய பொருண்மிய விடயங்களைத் தீர்மானிக்கும் பொருண்மிய மதிப்பீட்டுச் செயன்முறையைத் தொடர்ந்து, இனங்காணப்பட்ட விடயங்கள் தொழிற்பாட்டு சூழலில் வங்கி பாரிய போக்குகள் என கருதும் ஐந்து கருப்பொருட்களின் கீழே வகைப்படுத்தப்பட்டுள்ளன.

தளம்பலான சூழல் மற்றும் புதிய சவால்கள்

- ➔ விசேட பொருளாதார சூழல்
- ➔ வளர்ந்து வரும் போக்குகள்



ஐந்து பாரிய போக்குகள்

- ➔ உலகளாவிய மற்றும் உள்ளூர் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார சீர்குலைவுகள்
- ➔ குடியியல் கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் வேலையுடல்கின் தொடர்ச்சியான மாற்றங்கள்
- ➔ எண்ணியல் சீர்குலைவுகளும் அதிகரித்த போட்டியும்
- ➔ அதிகரிக்கப்பட்ட ஓழுங்குறுத்துகை பற்றிய நுண்ணாய்வு
- ➔ காலநிலை மாற்றத்தினையும் நிலைபெறுதன்மையினையும் முகாமை செய்தல்

இடர் மற்றும் வாய்ப்புக்கள்

ஐந்து பாரிய போக்குகளிலிருந்து இடர்கள் மற்றும் வாய்ப்புக்கள் இனங்காணப்பட்டன.



பொருண்மியம்

ஒவ்வொரு ஐந்து பாரிய போக்குகளின் கீழேயும் பொருத்தமான பொருண்மிய விடயங்கள் இனங்காணப்பட்டன. (பக்கம் 30 ஐ பார்க்கவும்)

➔ பொருண்மிய மதிப்பீட்டு செயல்முறை

பொருண்மிய மதிப்பீட்டு செயல்முறையானது **ஒருங்கிணைந்த சிந்தனையில்** நமது ஒரு முக்கிய அம்சமாகும். இது எமது வணிகம் மற்றும் அக்கறைதாரர்களின் மதிப்புருவாக்கத்தில் நீண்டகால நிலைத்தன்மையை உறுதி செய்கிறது.

காலப்போக்கில் எங்கள் அக்கறைதாரர்களுக்கான மதிப்புருவாக்கும் திறனை கணிசமாக பாதிக்கும் காரணிகளாக எங்கள் கருப்பொருள்களை வரையறுக்கிறோம். குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால அளவில் மதிப்புருவாக்க திறனை பாதிக்கும் விடயங்களை கண்டறிய **ஒருங்கிணைந்த சிந்தனை** அணுகுமுறையை நாம் பயன்படுத்துகிறோம். இந்த விடயங்கள் இடர்களை நிர்வகிப்பதற்கும் வாய்ப்புக்களை அதிகரிக்கவுமான எங்கள் உத்திகளை அறிவிக்கின்றன. அவை எமது தொழிற்பாட்டுச் சூழலில் கருத்திற்கொள்ளவேண்டிய பாரிய போக்குகளை பிரதிநிதித்துவப்படுத்துவப்படுத்தும் வகையில் ஒட்டுமொத்தமாக ஐந்து கருப்பொருட்களாக தொகுக்கப்பட்டுள்ளன.

வங்கியின் மூலோபாயத்துடன் பொருண்மிய தலைப்புக்களை அடையாளம் கண்டு ஒருங்கிணைக்கும் செயல்முறைகளை கடந்த சில வருடங்களாக நாங்கள் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம்.

→ பொருண்மியம்

பொருண்மிய விடயங்களை தீர்மானிக்கும் செயல்முறை கீழே அமைக்கப்பட்டுள்ளது:

நமது மதிப்புருவாக்கத்தில் தொழிற்பாட்டுச் சூழலின் தாக்கம் பற்றிய ஆய்வு

பக்கம் 32 – நாம் தொழிற்படும் விதத்தை பாதிக்கும் பாரியபோக்குகள்)

சபை மற்றும் துணைக்குழுக்களின் முக்கியமுடிவுகளின் ஆய்வு
பக்கம் 199 – நிர்வாக துணைக்குழு அறிக்கைகள்)

எமது அக்கறைதாரர்களின் நலன்கள் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புக்களின் மதிப்பாய்வு

பக்கம் 90 – ஒருங்கிணைந்த அக்கறைதாரர்களின் ஈடுபாடு)

பிற உள்ளீடுகள் ஊடக ஆய்வுகள் சக ஊழியர்களின் ஆய்வுகள் வெளியக ஆய்வு வெளியீடுகள்

மூலோபாய நோக்கங்களை அடைவதற்கான வங்கியின் இயலுமையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புக்கள் மற்றும் இடர்களின் மதிப்பாய்வு

பக்கம் 32 – நாம் தொழிற்படும் விதத்தை பாதிக்கும் பாரியபோக்குகள்)
பக்கம் 208 – இடர் மீளாய்வு)

ஒருங்கிணைந்த சிந்தனையை

பயன்படுத்தும் முறையான மற்றும் தொடர்ச்சியான உள் செயல்முறைகளின் அடிப்படையில் எமது பொருண்மிய அம்சங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. தொழிற்பாட்டு சூழலை கருத்திற்கொண்டு எமது வணிகச் சூழலை பகுப்பாய்வு செய்ய விரிவான ஆய்வு நடத்தப்படுகிறது. எமது வளங்கள், உள் அறிக்கைகள், அனைத்துப் பிரிவுகளிலிருந்தும் உள்ளீடுகள் மற்றும் எமது அக்கறைதாரர்களிடமிருந்து பின்னூட்டல்கள் (உள்ளக மற்றும் வெளியக), நிதி, நற்பெயர், செயல்பாடு, சுற்றுச்சூழல், சமூகம், மூலோபாயம் அல்லது சட்டமியற்றும் முக்கியமான விடயங்கள் இந்த செயல்முறையின் மூலம் அடையாளம் காணப்படுகின்றன.

முன்னுரிமைப்படுத்தல்

இந்தப் பகுப்பாய்வின் முடிவுகளைப் பயன்படுத்துதல் மற்றும் பொருண்மிய வரைபடத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளபடி, அடையாளம் காணப்பட்ட இடர்கள் மற்றும் வாய்ப்புக்கள், எமது மூலோபாயத்தை செயல்படுத்துவதற்கும் எமது அக்கறைதாரர்களுக்கு குறுகிய, நடுத்தர, நீண்ட காலத்திற்கு நிலையான மதிப்பை உருவாக்குவதற்கும் மிகவும் முக்கியமான விடயங்களுக்கு நாம் முன்னுரிமையளிக்கிறோம்.

எமது பொருள் விடயத்திற்கு நாம் எவ்வாறு முன்னுரிமையளிக்கிறோம் என்பதை புரிந்துகொள்ள பக்கம் 30இலுள்ள பொருண்மிய வரைபடத்தை பார்க்கவும்.

ஒருங்கிணைத்தல்

மூலோபாய நோக்கங்களுக்கான எமது ஒருங்கிணைந்த அணுகுமுறையை வழிநடத்தும் ஐந்து மூலோபாய முன்னுரிமைகளில் சூழல்சார்மயமாக்குவதன் மூலம் பொருண்மிய விடயங்கள் எமது மூலோபாயத்தில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

இந்த விடயங்கள் எமது ஆறு மூலதனங்களுக்கு இடையேயான வர்த்தக விட்டுக்கொடுத்தல்களின் மதிப்பீட்டின் மூலம் எமது முடிவெடுக்கும் மற்றும் மதிப்பு உருவாக்கும் செயல்முறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவற்றின் தாக்கத்தை மதிப்பீடு செய்து மதிப்புருவாக்கத்தில் ஏற்படும் இடையூறுகளை தணிக்க பொருத்தமான உத்திகளை வகுத்து அதிக மதிப்பை உருவாக்கும் காரணிகளை மூலதனமாக்குவதன் மூலம் நாம் பதிலளித்தோம்.

மதிப்பீடுகள்

மூலோபாய நோக்கங்களை வழங்க அடையாளம் காணப்பட்ட முக்கிய செயல்திறன் பகுதிகள் மற்றும் முக்கிய செயல்திறன் குறிகாட்டிகள் ஆகியவற்றை பயன்படுத்தி உத்திக்கு எதிராக எமது செயல்திறனை கண்காணிக்கிறோம்.

மேலும் எமது மூலோபாயத்தின் பொருத்தத்தை உறுதி செய்வதற்காக எமது வருடாந்த மூலோபாய திட்டமிடல் பட்டரையில் விடயங்கள் தொடர்ந்து மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

➔ **பொருண்மிய வரைச்சட்டம்**

அக்கறைதாரர்களின் பரிசீலனை நிலை, எமது வணிகத்தின் நம்பகத்தன்மை மீதான தாக்கத்தின் அளவு, அக்கறைதாரர்களினூடான உறவு மற்றும் தலைப்பு எல்லை அடிப்படையில் அடையாளங்காணப்பட்ட இடர்கள் பொருளியல் வரைச்சட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு பொருண்மிய விடயமும் பின்வருமாறு மூன்று குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

- மக்கள்
- கிலாபம்
- பூழ்

ஒவ்வொரு பொருண்மிய விடயத்தின் கீழும் பொருத்தமான வகைப்படுத்தல் குறிப்பிடப்பட்டுள்ளது.













2020இல் கொவிட்-19 நோய்ப்பரவல் பொருளாதார சிதைவு, எமது மக்களின் பாதுகாப்பு, எமது தொழிற்பாடுகளின் மீளெழுச்சி, எமது நிதிநிலைமைக்கூற்றின் வலிமை, புதிய வழக்கத்திற்கு ஈடு கொடுத்தல் மற்றும் வாடிக்கையாளர் மற்றும் சமூகத்தின் நிதிசார் பாதுகாப்பு போன்ற புதிய பொருள் தலைப்புக்களை முன்வைத்தது. அதன்படி, 2021இல் எமது செயற்பாடுகளை பாதிக்கக்கூடியவை மற்றும் எமது அக்கறைதாரர்களுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை எனும் அடிப்படையில் 12 புதிய பொருண்மிய சிக்கல்கள் அடையாளம் காணப்பட்டன.

2022இல் மேலதிக அடி எடுத்து, எமது தொழிற்பாட்டுகுழுலை பாரியளவில் மாற்றியமைக்கும் சவால்கள் மிகுந்த பேரினப் பொருளாதாரம் மற்றும் புதிதாக தோன்றுகின்ற விடயங்களுடன் ஒத்திசையும் வகையில் எமது பொருண்மிய ஆய்வை மேம்படுத்தியுள்ளோம். இவை உள்நாட்டிலும் உலக அளவிலும் தொடர்ந்து வளர்ச்சியடைவதுடன் குறுகிய காலத்திலிருந்து நடுத்தர காலத்திற்கு தோன்றுகின்ற புதிய சவால்கள் மற்றும் இடர்களை தெரிவிக்க விரும்புகின்றோம். சபையும் முகாமையும் தொடர்ந்து நிலைமையை தீவிரமாக கண்காணித்து எமது நிதிப் பலத்தை தக்கவைத்துக் கொள்வதற்கும் எமது வாடிக்கையாளருக்கும் சமூகத்திற்கும் இந்த சவாலான காலங்களில் ஆதரவளிப்பதை உறுதிப்படுத்தவும் எமது பின்னூட்டலையும் மாற்றியமைக்கிறது.

2021இல் இனங்காணப்பட்ட பொருண்மிய விடயங்கள்

2022இல் பொருண்மிய விடயங்களில் ஏற்பட்ட மாற்றங்கள்

<ul style="list-style-type: none"> ➔ பொருளாதார சிதைவு ➔ வணிக மற்றும் தொழிற்பாட்டு மீளெழுச்சி 	➔	<p>கிங்கிரண்டு பொருண்மிய விடயங்களும் ஒன்றிணைக்கப்பட்டு 'பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நிச்சயமீனமைக்கடையே வணிக மீளெழுச்சி' எனும் புதிய பொருண்மிய விடயம் இனங்காணப்பட்டது</p>
<ul style="list-style-type: none"> ➔ நிதிசார் நிலைபேறான தன்மை ➔ சந்தைத் தளம்பலை முகாமை செய்தல் 	➔	<p>ஒன்றிணைக்கப்பட்டு 'நிதிசார் நிலைபேறான தன்மை மற்றும் கிலாபத்தன்மை' யாக மாற்றம் பெற்றது.</p>
<ul style="list-style-type: none"> ➔ புதிய வழக்கத்துக்கு ஈடு கொடுத்தல் 	➔	<p>கிறறைக்கு பொருத்தமீன்மையால் நீக்கப்பட்டது</p>
<ul style="list-style-type: none"> ➔ சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு 	➔	<p>'உழியார் பெறுமதி மையப்படுத்தல்' கீழ் மீளவகைப்படுத்தப்பட்டது.</p>
<ul style="list-style-type: none"> ➔ திறன்கள் மற்றும் ஆற்றல்கள் ➔ உழியார் பெறுமதி மையப்படுத்தல் ➔ இணையவழி அச்சுறுத்தல் மற்றும் தகவல் பாதுகாப்பு ➔ எண்ணியல் நிலைமாற்றம் ➔ வாடிக்கையாளர் சேவை மற்றும் அனுபவம் ➔ புத்தாக்கம் மற்றும் விரைவுத் தன்மை ➔ நிதிசார் குற்றங்கள் 	➔	<p>மாற்றமீன்றி காணப்படுகின்றது</p>
<ul style="list-style-type: none"> ➔ சட்ட மற்றும் ஒழுங்குவிதிமுறை இணக்கப்பாடு 	➔	<p>நீக்கப்பட்டதுடன் 'ஆளுகை மற்றும் இணக்கப்பாடு' எனும் பரந்த வகைப்படுத்தலின் கீழ் புதிய பொருண்மிய விடயமாக இனங்காணப்பட்டது</p>
<ul style="list-style-type: none"> ➔ சுற்றுச்சூழல் மீளெழுச்சி 	➔	<p>நீக்கப்பட்டதுடன் 'பொறுப்புடன் கூடிய நிதியிட்டம்' மற்றும் 'எமது கரிம வழித்தடத்தை முகாமை செய்தல்' எனும் கிரண்டு புதிய பொருண்மிய விடயங்கள் இனங்காணப்பட்டன.</p>

பொருண்மிய விடயம்	மேற்கொகுதி (வழங்குநர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் ஒழுங்குறுத்துகை நிறுவனங்கள்)	வங்கி நடவடிக்கைகள்	கீழ்க்கொகுதி (வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் சமூகம் மற்றும் சூழல்)
 பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நிச்சயமின்மைக்கிடையே வணிக மீளொழுச்சி	✓	✓	✓
 நிதிசார் நிலைபேறான தன்மை மற்றும் இலாபத்தன்மை	✓	✓	✓
 திறன்கள் மற்றும் ஆற்றல்கள்		✓	✓
 ஊழியர் பெறுமதி மையப்படுத்தல்			✓
 எண்ணியல் நிலைமாற்றம்	✓	✓	✓
 புத்தாக்கம் மற்றும் விரைவுத் தன்மை	✓	✓	
 வாடிக்கையாளர் சேவை மற்றும் அனுபவம்		✓	✓
 ஆளுகை மற்றும் இணக்கப்பாடு	✓	✓	
 இணையவழி அச்சுறுத்தல் மற்றும் தகவல் பாதுகாப்பு	✓	✓	✓
 நிதிசார் குற்றங்கள்	✓	✓	✓
 எமது கரிம வழித்தடத்தை முகாமை செய்தல்		✓	✓
 பொறுப்புடன் கூடிய நிதியீட்டம்	✓	✓	

நாம் தொழிற்படும் முறையை வடிவமைக்கும் பாரிய போக்குகள்

1 உலகளாவிய மற்றும் உள்ளூர் சமூக-அரசியல் மற்றும் பொருளாதார சீர்குலைவுகள்

பொருளாதார வளர்ச்சி

உலகளாவிய தொழிற்பாட்டு சூழல்

கொவிட் -19 தொற்றுநோயின் தொடர்ச்சியான பரவல் ரஷ்யா - உக்ரைன் போர் மற்றும் அதன் விளைவாக உணவு மற்றும் எரிசக்தி நெருக்கடிகள், அதிகரித்து வரும் பணவீக்கம், கடன் இறுக்கம் மற்றும் காலநிலை அவசரநிலை உள்ளிட்ட தொடர்ச்சியான அதிர்ச்சிகளால் 2022 ஆம் ஆண்டில் உலகளாவிய பொருளாதாரம் பாதிக்கப்பட்டது.

2022 ஆம் ஆண்டில் அமெரிக்கா (US), ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் பிற வளர்ந்த பொருளாதாரங்களில் வளர்ச்சி வேகம் கணிசமாக பலவீனமடைந்தது.

இது உலகப் பொருளாதாரத்தின் மற்ற பகுதிகளை மோசமாக பாதித்தது. இந்த எதிர்மறையான தாக்கங்கள் பொருளாதார மீட்சியின் வேகத்தை குறைத்துள்ளன, பல வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளை 2023 ஆம் ஆண்டில் வரவிருக்கும் பொருளாதார மந்த நிலையுடன் அச்சுறுத்துகின்றன.

ஐக்கிய அமெரிக்கா

அமெரிக்கா 2021 ஆம் ஆண்டில் வருடாந்திர மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை 5.9% ஆக பதிவு செய்தது. 1984-க்குப் பிறகு இது ஒரு காலண்டர் ஆண்டில் மிக வேகமானது. பொருளாதார வளர்ச்சி 2022 ஆம் ஆண்டில் சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி வீதம் 2.1% ஆக குறைந்தது. இது 2022 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் எதிர்மறை வளர்ச்சி வீதங்களை இரண்டாம் அரையாண்டில் மீதுமான வளர்ச்சியாக மாற்றியது. நுகர்வோர் செலவினங்கள் மற்றும் பெருநிறுவன இலாப வளர்ச்சி ஆகியவை சவாலான சூழலில் உறுதியுடன் இருந்தன.

ஐரோப்பா

ஐரோப்பா எரிசக்தி பற்றாக்குறையின் அபாயத்தை எதிர்கொள்கிறது. அதே நேரத்தில் உற்பத்தியாளர்கள்

மற்றும் குடும்பங்கள் அதிகரித்து வரும் விலைகளால் பாதிக்கப்பட்டுள்ளன. மோசமடைந்து வரும் வணிகம் மற்றும் நுகர்வோர் நம்பிக்கை, அதிகரித்து வரும் வட்டி வீதிக்கள் மற்றும் குறைந்த உலகளாவிய ஏற்றுமதி கேள்வி காரணமாக யூரோ வலய பொருளாதாரம் 2022 ஆம் ஆண்டில் 3.5% ஆக வளர்ந்தது மற்றும் 2023 ஆம் ஆண்டில் 0.8% ஆக கணிசமாக குறைபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா

"பூச்சிய - கொவிட்" கொள்கை, பலவீனமான உலகளாவிய கேள்வி மற்றும் அதிகரித்து வரும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை ஆகியவற்றுடன் தொடர்புடைய இடையூறு காரணமாக பொருளாதார விரிவாக்கத்தின் வேகம் 2021 இல் 8.4% இல் இருந்து 2022 இல் 3.0% ஆக குறைந்தது. நுகர்வோர் மற்றும் வணிக உணர்வு 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் மந்தமாக இருந்தது. மேலும் சீனாவின் மந்தநிலை உலகளாவிய வர்த்தக வளர்ச்சி மற்றும் சர்வதேச பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளது. மேலும் சீனாவின் அதிகாரப்பூர்வ உற்பத்தி கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (PMI) செப்டம்பர் 2022 இல் 50.1 ஐ எட்டியது. இது பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்றத்தைக் குறிக்கிறது. ஆனால் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிலிருந்தான பலவீனமான கேள்வி எதிர்கால வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். தொற்றுநோய் கட்டுப்பாடுகளால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சீனாவின் ஆதனச் சந்தையானது, கூடுதல் நிதி மற்றும் நிதிக் கொள்கை தளர்வுகள், வயதானவர்களுக்கான புதிய தடுப்பூசி இலக்குகள் மற்றும் முடிக்கப்படாத நிலைமை வியாபார திட்டங்களை முடிக்க வழங்கப்பட்ட ஆதரவு ஆகியவற்றால் உந்தப்பட்ட ஆதன உருவாக்குதல்களுக்கான மறுசீரமைப்பைத் தொடர்ந்து படிப்படியாக வளர்ந்து வருகிறது. சீனாவின் பொருளாதாரம் 2023 ஆம் ஆண்டில் 5.2% ஆகவும், 2024 ஆம் ஆண்டில் சுமார் 4.5% ஆகவும் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரத்தின் மீதான தாக்கம்


கொவிட் தொற்றுநோயால் தூண்டப்பட்ட பலவீனங்களிலிருந்து மீள இலங்கை போராடிக் கொண்டிருந்தபோது, ரஷ்யா - உக்ரைன் போர் அதன் பொருளாதார சவால்களை அதிகரித்தது. இதன் விளைவாக சுற்றுலா வருவாய் பாதிப்பை எதிர்நோக்கியது மற்றும் அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் உணவு விநியோக சங்கிலிகளை சீர்குலைத்ததால் கடுமையான எரிசக்தி மற்றும் உணவு பாதுகாப்பு நெருக்கடிகளை ஏற்படுத்தியது. ஏற்கனவே இருந்த நிதி மற்றும் வெளிநாட்டுத் துறைகளின் ஏற்றத்தாழ்வுகளால் அதிகரித்த அந்நிய செலாவணி மற்றும் இறையாண்மை கடன் நெருக்கடி நிதித் துறைக்கு முன்னெப்போதும் இல்லாத சவால்களை ஏற்படுத்தியது.

பொருளாதார நடவடிக்கைகளில் சுருக்கம்

2022 ஆம் ஆண்டில், இலங்கை பொருளாதாரம் சுதந்திரத்திற்குப் பிந்தைய அதன் ஆழமான பொருளாதார சுருக்கத்தைப் பதிவு செய்தது. பெருந்தொற்றுக்குப் பின்பான மீளெழுச்சியை பின்னிழுக்கும் உள்நாட்டு மற்றும் உலகளாவிய எதிர்வினைவுகளுக்கு மத்தியில் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியின் அதிர்வலைகளால் உந்தப்பட்டது. இலங்கை மத்திய வங்கியின் 2022 ஆம் ஆண்டு வருடாந்த அறிக்கையின் பிரகாரம், 2021 ஆம் ஆண்டில் 3.5% வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது, உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 2022 ஆம் ஆண்டில் 7.8% ஆக சுருங்கியது.

ஆழமாக வேருன்றிய இரட்டைப் பற்றாக்குறையால் வகைப்படுத்தப்படுகின்ற, தொடர்ச்சியான வரவு செலவு பற்றாக்குறைகள் மற்றும் வெளிப்புற நடப்புக் கணக்கு பற்றாக்குறைகளால் ஏற்படுத்தப்படும் நீண்டகால

உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதம்



ஆதாரம் : உலக பொருளாதார கண்ணோட்டம் புதுப்பிப்பு - ஏப்ரல் 2023, சர்வதேச நாணய நிதியம்.

கண்ணோட்டம்

உலகளாவிய பொருளாதார கண்ணோட்டத்திற்கான அபாயங்கள் பெரும்பாலும் உலகில் முன்னிலைப்படுத்தப்பட்ட படி எதிர்மறையாக உள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதார முன்னோக்கு (WTO) ஜனவரி 2023 இன் படி இத்தகைய எதிர்மறை அபாயங்கள் வெளியீட்டின் மீதான கூட்டு எதிர்மறை வளர்ச்சித் தாக்கம், இலக்கு மட்டங்களுக்கு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த கொள்கை வட்டி வீதிக்களை கடுமையாக்குவதுடன், நீண்ட காலத்திற்கு நிகழக்கூடிய பணவீக்கத்தை ஏற்படுத்தக்கூடிய எரிசக்தி மற்றும் உணவு விலை அதிர்ச்சிகள், அமெரிக்க டாலர் மதிப்பு அபிவிருத்தி அடைந்த மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் சந்தைகளில் பரவலான கடன் நெருக்கடியைத் தூண்டக்கூடிய உலகளாவிய நிதியியல் இறுக்கம் போன்றவற்றை உள்ளடக்குகின்றது. மேலும், சீனாவின் ஆதனத் துறை நெருக்கடி மோசமடைவது, உள்நாட்டு வங்கித்துறை மீதான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், சீன பொருளாதார வளர்ச்சியை பெரிதும் பாதிக்கும். முக்கிய வர்த்தகப் பொருளாதாரங்களுக்கிடையிலான புவிசார் அரசியல் பிளவுகள் வர்த்தகம் மற்றும் மூலதன ஓட்டங்களைத் தடுக்கக்கூடும். தீவிர மற்றும் பேரழிவு வானிலை நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்வது உலகளாவிய பொருளாதார கண்ணோட்டத்திற்கும் சவால்களை ஏற்படுத்துகிறது. அதன்படி, உலகளாவிய வளர்ச்சி 2022 ஆம் ஆண்டில் 3.4 சதவீதத்திலிருந்து 2023 ஆம் ஆண்டில் 2.8 சதவீதமாகக் குறைந்து 2024 ஆம் ஆண்டில் மீண்டும் 3.0 சதவீதமாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கித் துறை மீதான தாக்கம்

பொருளாதாரச் சுருக்கம் குடும்ப வருமானத்தில் பரவலான சரிவை ஏற்படுத்தியது, மேலும் பொருளாதாரத்தின் அனைத்துத் துறைகளின் உற்பத்தியின் வீழ்ச்சியானது முழு வருமான விநியோகத்தில் வேலை இழப்புகள் மற்றும் குறைந்த வருமானங்களாக (உண்மையான பெறுமதியில்) மற்றும் வேலை இழப்புகளாக வறுமையின் அதிகரிப்பு மக்கள்தொகையின் பல்வேறு பிரிவுகளிடையே பரவலாக இருந்தது. மக்களின் நுகர்வு, முதலீடு மற்றும் வாங்கும் திறன் குறைப்புகள் வங்கித் துறையைப் பற்றாக்குறைகளால் ஏற்படுத்தப்படும் கணிசமாக பாதித்தது.

வங்கித் தொகுக்கல்


வங்கித் துறையின் மொத்த சொத்துக்கள் 2021 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட ரூ. 16.8 திரில்லியனுடன் ஒப்பிடும்போது 15.4% வளர்ச்சியைப் பதிவு செய்தது ரூ. 19.4 திரில்லியன் ஆக விரிவடைந்துள்ளது. வங்கித் துறையின் சொத்துக்களின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணம், நாணயத்தின் மதிப்பு வீழ்ச்சியடைந்ததுடன் அந்நியச் செலாவணி மதிப்பெயர்வு சொத்துக்களை ரூபாய் மதிப்பில் மறுமதிப்பீடு செய்ததனாலாகும்.

➔ நாம் தொழிற்படும் முறையை வடிவமைக்கும் பாரிய போக்குகள்

பேரண்ட பொருளாதார பலவீனங்கள் காரணமாக அதிகரித்து வரும் பணவீக்கம், மின்வெட்டு, அதிக வட்டி விகிதங்கள், இறக்குமதி பற்றாக்குறை, எரிபொருள் மற்றும் உர பற்றாக்குறை மற்றும் அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான கேள்வி குறைதல் உள்ளிட்ட பல காரணிகள் 2022இல் வளர்ச்சியைப் பாதித்தன.

மொத்த உள்நாட்டு உற்பத்தி (சந்தை விலையில்)

வரைபடம் 2



ஆதாரம்: இலங்கை மத்திய வங்கி

இரசாயன உரம் மற்றும் பிற வேளாண்மை வேதிப்பொருட்களின் கடுமையான பற்றாக்குறை, மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் விநியோக வலைப்பின்னல்களின் சீர்குலைவு ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் வகையில், 2022 இல் முந்தைய ஆண்டுடன் ஒப்பிட்டுப்போது விவசாயத் துறை 4.6% வீழ்ச்சியை பதிவு செய்தது. மூலப்பொருட்களின் கடுமையான பற்றாக்குறை மற்றும் உள்ளீடு செலவு அதிகரிப்புகளுக்கு மத்தியில் கட்டுமானம் மற்றும் உற்பத்தி துணைத் துறைகளின் பலவீனமான செயல்திறன் காரணமாக தொழில்துறை முக்கியமாக 16.0% (YoY) வீழ்ச்சியை பதிவு செய்தது. 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சேவைத் துறையில் எழுச்சியான செயல்திறன் இருந்தபோதிலும், கொவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து சேவைத் துறையின் செயல்பாடு படிப்படியாக இயல்பாக்கப்பட்டதன் மூலம் ஆதரிக்கப்பட்டது, அதன் பின்னர் தீவிரமடைந்த பொருளாதாரத் தலையிடுகள், சேவைத் துறையில் மேலும் விரிவாக்கத்தைத் தடை செய்தது, இதன்

விளைவாக ஒட்டுமொத்தமாக 2022 இல் 2.0% (YoY) வீழ்ச்சியை பதிவு செய்தது..

வறுமை நிலைகளில் உயர்வு

ஐரலை 2020 இல், உலக வங்கி இலங்கையின் வகைப்பாட்டை உயர்-நடுத்தர வருமான நிலையிலிருந்து கீழ்-நடுத்தர வருமான நிலைக்குத் தரமிருக்கியது. உலக வங்கியின் மதிப்பீட்டின்படி, 2021 ஆம் ஆண்டின் வறுமையின் அளவு (ஒரு நாளைக்கு 3.20 அமெரிக்க டாலர்கள் அடிப்படையில் அளவிடப்பட்டது) 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து வாழ்க்கைச் செலவில் விரைவான அதிகரிப்பு காரணமாக ஐனவரி 2020 முதல் சுமார் அரை மில்லியனாக அதிகரித்துள்ளது. முக்கியமாக, தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) உடன் வீட்டு வருமானம் மற்றும் செலவுக் கணக்கெடுப்பு (தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் 2022) இலங்கையில் உள்ள மொத்தக் குடும்பங்களில்

சுமார் 60% வறுமைக் கோட்டிற்குக் கீழே இருப்பதாக தெரிவிக்கிறது.

கண்ணோட்டம்



குறைந்த கேள்வி மற்றும் நிரம்பல் கட்டுப்பாடுகள் உற்பத்தியை தொடர்ந்து பாதிக்கும் நிலையில், பொருளாதாரம் 2023 மற்றும் அதற்கு அப்பால் சவால் விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் எதிர்வு கூறலின் படி இலங்கையின் பொருளாதாரம் 2023 இல் 3.0% ஆக வீழ்ச்சியை பதிவு செய்யும் என்றும் அதன்பின் 2024 இல் 1.5% வளர்ச்சி அடையும் என்றும் சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.

நடுத்தர கால வளர்ச்சி வாழ்வுகள், நிதி ஒருங்கிணைப்பு, கடன் மறுசீமைப்பு மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பாய்வின் கீழ் உள்ள கட்டமைப்பு சீர்திருத்தங்கள் ஆகியவற்றின் வெற்றியில் தங்கியுள்ளது. மிகவும் ஸ்திரமான மற்றும் நெகிழ்ச்சியான பொருளாதாரத்தை நோக்கிய இந்த பயணத்தை இலங்கை மேற்கொள்ளும் போது அனைத்து பிரஜைகள் மத்தியிலும் குறிப்பிடத்தக்க கமை பகிரப்படும். சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் அதன் முந்தைய சிக்கலிலிருந்து வெளியேறினாலும், இலங்கையின் பொருளாதார மீட்சி செயல்முறைக்கு விரைவான நடவடிக்கைகள் இன்றியமையாததாகத் காணப்படுகின்றது.

சொத்து தரம்

மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியானது முழு தொழில் துறையின் தீவிர நிலையில் குறைவை ஏற்படுத்தியோடு, வாடிக்கையாளரின் திருப்திச் செலுத்துதல் மற்றும் சொத்தின் தரம் ஆகியவற்றில் கணிசமான அழுத்தத்தை பிரயோகித்தது. வங்கிகளின் சொத்துத் தரத்தை பிரதிபலிக்கும் கட்டம் 2 மற்றும் கட்டம் 3 கடன்களின் அதிகரித்து வரும் போக்கு, மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆண்டில் வங்கித் துறையின் கடன் இடர் மேலாண்மையில் தொடர்ந்தும் கவனத்திற்குரியதாக இருந்தது. 2022 இல் கட்டம் 3 செயல்படாத கடன்களால் (பெறப்படாத தொகைகள் உட்பட) சுட்டிக்காட்டப்படும் செயல்படாத கடன்கள் (NPLS) 53.7% ஆல் அதிகரித்து, ரூ. 1.3 திரில்லியனை எட்டியது. இது 2021 இல் ரூ. 835 பில்லியன் ஆக இருந்தது. கட்டம் 3 கடன்களின் செயல்படாத கடன்களின் விகிதம் 2021 இல் 7.6% இலிருந்து 2022 இல் 11.3% ஆக உயர்வடைந்தது.

இலாபத்தன்மை

வங்கி துறையின் இலாபமானது, 2022 ஆண்டில் ஏற்பட்ட பேரண்ட பொருளாதார சீர்குலைவு காரணமாக பாதிக்கப்பட்டது. 31 டிசம்பர் 2022 முடிவடைந்த ஆண்டுக்கான வங்கி துறையின் இலாபமாக ரூ. 192.2 பில்லியனாக காணப்பட்டதோடு முந்தைய ஆண்டுக்கான இலாபமான ரூ. 278.3 பில்லியனுடன் ஒப்பிடும் போது 15.5% வீழ்ச்சியை பதிவு செய்தது.

2022 வங்கித் துறையின் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ. 150.2 பில்லியனாக காணப்பட்டதோடு, இது 2021 இல் காணப்பட்ட 172.1 பில்லியனோடு ஒப்பிடும் போது, 12.7% குறைவாகும்.

இருந்த போதிலும் தேறிய நிகர வட்டி வருமானம் ரூ. 207.7 பில்லியனாலும் தேறிய வட்டியல்லா வருமானம் 124.1 பில்லியனாலும் அதிகரித்து காணப்பட்டாலும் ரூ. 298.5 பில்லியனால் அதிகரித்த சேதமிழ்ந்து அறவிடு காரணமாக குறித்த ஆண்டில் இலாபம் வீழ்ச்சியடைந்தது. இதேவேளை 2022 இற்கான வங்கி துறையின் சொத்தின் மீதான திரும்பல் (ROA) மற்றும் மூலதனம் மீதான திரும்பல் (ROE) விகிதங்கள் முறையே 1% மற்றும் 10.2% ஆக காணப்பட்டதோடு 2021 இல் முறையே 1.4% மற்றும் 13.4% ஆக காணப்பட்டது.

மூலதனம் மற்றும் தீர்வுநிலை

பாதகமான பேரண்ட பொருளாதார நிலைமைகள் இருந்தபோதிலும், வங்கித் துறையானது 2022 இல் குறைந்தபட்ச சட்டப்பூர்வத் தேவைகளுக்கு மேல் மூலதனப் விகிதத்தை பராமரித்தது. டிசம்பர் 2022 இறுதியில், வங்கித் துறையானது பாசல் III தேவைப்பாடுகளுக்கு கணிசமானளவு மேலே, அடுக்கு 1 இல் 12.3% வீதத்துடனும் மற்றும் மொத்த மூலதன விகிதம் 15.3% வீதத்துடனும் இயங்கியது. இது பாசல் III தேவைப்பாட்டை விட அதிகமாகும். 31 டிசம்பர் 2022 இல் உள்நாட்டு நாணய அலகுகளுக்கான சட்டப்பூர்வ தீர்வுசொத்து விகிதம் 29.9% ஆக இருந்தது.

கண்ணோட்டம்



பொருளாதார மீட்சியின் வேகம் நிச்சயமற்றதாகவே உள்ளது. மேலும் நிதி அமைப்பை தொடர்ந்து அச்சுறுத்துகிறது. இருந்த போதிலும், வங்கித் துறையானது நெருக்கடிகளை எதிர்கொள்வதில் குறிப்பிடத்தக்க மீளெழுச்சியினை காட்டியுள்ளது. மேலும் பல வங்கிகளின் நெருக்கடியை வழிநடத்தவும், எதிர்கால வளர்ச்சிக்காக தங்களை நிலைநிறுத்தவும் புதுமையான உத்திகளை செயல்படுத்தியுள்ளன. சேதமிழ்க்கப்பட்ட கடன்கள் போக்கில் அதிகரிப்பு காணப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. கடன் பெறுபவர்களுக்கு சலுகைகளும் வழங்கப்படுகின்றது.

குறிப்பிடத்தக்க கொள்கை விகித உயர்வின் தாக்கம், பொருளாதார சுருக்கங்கள் மற்றும் சாத்தியமான கடன் மறுசீமைப்பு என்பனவற்றால் வங்கிகளின் தங்கள் மூலதன விகிதங்களை ஒழுங்குமுறை குறைந்தபட்ச அளவுகளுக்கு மேல் பராமரிப்பதில் அதிகரிக்கும் சவால்களை எதிர்கொள்ளும் நிலை. மேலும் மூலதன இடையகங்களில் கணிசமான சரிவு எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாட்டுக் கடன்களைத் தவிர, எந்தவொரு உள்நாட்டு கடன் மறுசீமைப்பும் வங்கித் துறை வருவாயை எதிர்காலகாலத்தில் குறைக்கும்.

நாம் தொழிற்படும் முறையை வடிவமைக்கும் பாரிய போக்குகள்

பண வீக்கம்

உலகளாவிய தொழிற்பாட்டு ஆரம்பம்

கடந்த நூற்றாண்டு ஆண்டுகளில் இல்லாத வேகமான பணவீக்கத்தை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கின்றது. இது 1982 ஆண்டிற்கு பிறகு உச்சத்தை பதிவு செய்தது. அமெரிக்காவில், பணவீக்கம் டிசம்பர் 2022 இல் ஆண்டுக்கு 6.9% ஆக உயர்ந்தது. யூரோ வலயத்தில் பணவீக்கம் டிசம்பர் 2022 இல் 9.2% ஐ எட்டியது. இது 1997 இல் இணக்கமான புள்ளிவிவரங்களின் வருகைக்குப் பிறகு மிக அதிகமாகும்.

பொருளாதார நிச்சயமற்ற நிலைகள் மற்றும் இடர்களின் அதிகரிப்பு உலகளாவிய வளர்ச்சி வாழ்ப்புகளை பாதித்துள்ளது. தற்போது இடம்பெற்று கொண்டிருக்கும் ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்ந்து எரிவாயு விலையை அதிகரித்து ஐரோப்பாவில் எரிசக்தி நெருக்கடியை தூண்டியது. ஐரோப்பாவின் பெரும் பகுதிக்கு ரஷ்யா குறிப்பிடத்தக்க சக்தி வழங்குநராக இருப்பதோடு ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரண்டு நாடுகளும் குறிப்பிடத்தக்க விவசாய ஏற்றுமதியாளர்களாக காணப்படுகின்றனர். பெப்ரவரி 2022 இல் போர் தொடங்கியதிலிருந்து, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலைகள் மிகவும் நிலையற்றதாக மாறியது. மேலும் விவசாய பொருட்களின் விலைகள் ஆண்டின் நடுப்பகுதியில் தற்காலிகமாக அதிகரித்தன. தொடர்ந்து உயர்ந்த மற்றும் பரந்த அடிப்படையிலான பணவீக்கம் உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகளை வட்டி விகித உயர்வை விரைவுபடுத்த தூண்டியுள்ளது.

பின்னர், வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் பணவீக்கம் குறையத் தொடங்கியது. எரிசக்தி விலைகள் குறைந்து விட்ட போதும், மைய பணவீக்கம் அதிகரித்த வண்ணமே காணப்பட்டது. மேலும் மத்திய வங்கிகள் கொள்கை இறுக்கத்தின் போக்கைத் தக்கவைக்கும் முனைப்பின் செயற்படுகின்றன.


2022 ஆம் ஆண்டின் 3 ஆம் காலாண்டில் இயற்கை எரிவாயு மற்றும் நிலக்கரி விலைகள் தொடர்ந்து அதிகரித்த அதே வேளையில் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலையில் சடுதியான வீழ்ச்சியுடன் எரிசக்தி விலைகள் பரவலாக வேறுபட்டன. 2022 ஆம் ஆண்டின் 3 ஆம் காலாண்டில் எரிசக்தி அல்லாத பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடைந்தன, இது பலவீனமான

உலகளாவிய வளர்ச்சியை பிரதிபலித்ததோடு அதன் விளைவாக தேவையின் அளவு குறைந்துள்ளது. உலோக விலைகள் மிகப்பெரிய சரிவை பதிவு செய்தன. உணவுப் பற்றாக்குறையின் அச்சம் குறைந்ததன் மூலம், 2022 ஆம் ஆண்டின் 3ஆம் காலாண்டில் பொருட்களின் விலைகள் குறைவடைந்தன. இருப்பினும், கோதுமை மற்றும் உரத்தின் இரண்டு ஆதிக்க உற்பத்தியாளர்களுக்கு இடையே நடந்து வரும் போரின் காரணமாக உணவு மற்றும் உரங்களின் விலைகள் உயர்ந்தப்பட்டன.

மேலும், அமெரிக்க டாலரின் மதிப்பேற்றத்துடன், பல நாடுகளில் நாணய பெறுமதியற்றக்கதினால் உள்நாட்டு நாணய அடிப்படையில் பொருட்களின் விலைகள் உயர்ந்தன. உலகளாவிய பொருட்களின் விலை குறைவடைவதன் மத்தியிலும், குறிப்பாக பெறுமதியற்றக்க அழுத்தத்திற்கு முகம் கொடுக்கும் நாடுகளில், நாணய மாற்று வீதத்தினால் பணவீக்கம் மீது கடத்தப்படும் தாக்கம் உயர்வாகவே காணப்படும்.

நுகர்வோர் விலை

வரைபடம் 3



ஆதாரம்: உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம் புதுப்பிப்பு - ஏப்ரல் 2023, சர்வதேச நாணய நிதியம்

கண்ணோட்டம்

பணவீக்கம் 2023 இல் மிகவும் குறிப்பிடத்தக்க அளவில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் ஏற்றம் ஏற்படுவதற்கு காரணமான நிரம்பல் காரணிகள் மறைவதாவாகும். சர்வதேச நாணய நிதியம் உலகளாவிய பணவீக்கம் 2023 இல் 7.0% ஆகவும், 2024 இல் 4.9% ஆகவும் இருக்கும் என்று கணித்துள்ளது. இது இன்னும் தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளுக்கு மேல் உள்ள அதேவேளை, 2022 இல் காணப்பட்ட 8.7% ஐ விட கணிசமாகக் குறைவாக உள்ளது. இறுக்கமான பணவியல் கொள்கை நடைமுறைக்கு வருவதால் மற்றும் மெதுவான பொருளாதார வளர்ச்சி தேவையை பாதிப்பதால் 2023 முழுவதும், பெரும்பாலான பொருளாதாரங்களில் பணவீக்கம் படிப்படியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு, சீனாவின் யூச்சி - கொவிட் கொள்கை, தொழிலாளர் சந்தை இறுக்கம் மற்றும் தீவிர வானிலை நிலவரம் ஆகியவை குறுகிய மற்றும் நடுத்தர காலத்தில் உலகளாவிய பணவீக்கத்திற்கு இடர்களை அதிகரிக்கச் செய்து கொண்டிருக்கின்றன. 2023இல் வாழ்க்கைச் செலவு நெருக்கடி மற்றும் உயர் மந்த நிலை இடர், வணிகங்கள் மற்றும் நுகர்வோர்க்கு முக்கிய யேரிடராக விளங்குகின்றன.

வங்கித் துறை மீதான பாதிப்பு

இலங்கை மத்திய வங்கி உயர் பணவீக்க நிலைகளை எதிர்கொள்ள அறிமுகப்படுத்திய இறுக்கமான பணவியல் கொள்கை நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் சந்தை வைப்பு மற்றும் கடன் வட்டி விகிதங்கள் தொடர்ந்து கணிசமான அளவில் மேல்நோக்கி அதிகரித்தன. கணிசமான பணவியல் இறுக்கம், உள்நாட்டுப் பணச் சந்தையில் பாரிய மற்றும் நிலையான பணப்புழக்கம் பற்றாக்குறை மற்றும் அரசாங்கப் பிணையங்கள் மீதான வருடாந்திர வளர்ச்சியை ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு ஆகியவை சந்தை வட்டி விகிதங்கள் சடுதியாக மேல்நோக்கி நகர்வதற்கு வழிசெய்தது.

கடன்கள் மற்றும் முற்பணங்கள்

இறுக்கமான பணக் கொள்கை நிலைப்பாடானது, 2021 ஆம் ஆண்டில் 14.5% வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், 2022 ஆம் ஆண்டில் வங்கித் துறையில் கடன்கள் மற்றும் முற்பணங்கள் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியை 5.7% ஆகக் குறைக்க வழிவகுத்தது. மொத்த கடன்கள் மற்றும் முற்பணங்கள் 2022இல் ரூ. 11.3 திரில்லியனை அடைய ரூ. 0.6 திரில்லியனால் அதிகரித்தது. இதே காலகட்டத்தின் ஒப்பீடும் போது 2021இல் ரூ. 10.7 திரில்லியனாக பதிவு செய்யப்பட்டது.

முக்கியமாக வெளிநாட்டு நாணயக் கடன்களின் மீதான நாணயமாற்று 2021 இல் விகித தேய்மானத்தின் தாக்கம் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது.

வைப்புகள்

அதிக வட்டி விகிதங்களால் தூண்டப்பட்டு, வங்கித் துறையின் வைப்புத் தளம் 18.8% ஆல் அதிகரித்து ரூ. 15.3 திரில்லியனாக 2022 இன் இறுதியில் காணப்பட்டது. இது 2021 இல் ரூ. 12.9 திரில்லியனாக காணப்பட்டதை ஒப்பிடுகும்போது அதிகமாகும். மேலும் நிதிகள், குறைந்த வட்டியுடைய வைப்புகளில் இருந்து அதிக வட்டியுடைய தவணை வைப்புகளுக்கு மாற்றப்பட்டது. வங்கித் துறையில் 67.9% பங்கைக் கொண்டிருந்த தவணை வைப்புத்தொகை 2022 இல் 32.2% வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்தது, 2022 ஆண்டின் இறுதியில் ரூ. 10.4 திரில்லியனாக வளர்ச்சியடைந்தது.

கண்ணோட்டம்

நிதித்துறை மற்றும் பரந்த பொருளாதார வளர்ச்சி ஆகிய இரண்டையும் ஆதரிக்கும் திறனுடன் ஒட்டுமொத்தமாக, பணவீக்கம் குறைவதற்கான கண்ணோட்டம் நம்பிக்கைக்குரியதாகத் தோன்றுகிறது. பணவீக்கத்தைக் குறைப்பது வட்டி விகிதங்களைக் குறைக்க வழிவகுக்கும், இது கடன் பட்டியலின் வளர்ச்சியை அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் முதலீடு செய்ய அல்லது தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்த விரும்பும் வணிகங்கள் மற்றும் தனிநபர்களுக்கு இது குறிப்பாக சாதகமாக இருக்கும்.

மேலும், பணவீக்கத்தைத் தணிப்பதன் மூலம், நுகர்வோரின் பொருட் கொள்வனவு ஆற்றல் அதிகரிக்கும். மக்கள் அதிக விருப்பத்துடன் பொருட்களையும் சேவைகளையும் வாங்க முடியும் என்பதால், இதையொட்டி, அதிகரித்து வரும் தேவையை பூர்த்தி செய்ய நிறுவனங்கள் முயல்வதால், இது அதிகரித்த வணிக செயல்பாடு மற்றும் விரிவாக்கத்திற்கு வழிவகுக்கும்.

➔ நாம் தொழிற்படும் முறையை வடிவமைக்கும் பாரிய போக்குகள்

➔ **கிலங்கையின் பொருளாதாரத்தின் மீதான தாக்கம்**

கொவிட்-19 தொற்றின் போது ஏற்பட்ட நாணய வசதியளித்தலால் உருவான கேள்வி அதிகரிப்பு, வழங்கல் பக்க இடையூறுகள், நிர்வாக விலை மாற்றங்கள் மற்றும் இலங்கை ரூபாயின் சடுதியான தேய்மானம் ஆகியவற்றின் காரணமாக குறித்த ஆண்டின் போது பணவீக்கமானது வேகமாக அதிகரித்து வரலாற்று ரீதியாக உயர் மட்டங்களை எட்டியது.


கொவிட்-19 தொற்றுநோய், உணவு மற்றும் உணவு அல்லாத பணவீக்கம் மற்றும் உள்நாட்டு எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகள் மற்றும் மின்சார கட்டணங்களின் மேல்நோக்கிய திருத்தம் ஆகியவை பணவீக்கத்தை கணிசமாக துரிதப்படுத்தியது. உயர்ந்த உலகளாவிய பொருட்களின் விலைகள் மற்றும் ரூபாயில் ஏற்பட்ட கணிசமான தேய்மானத்தின் குறிப்பிடத்தக்க மாற்றத்தை பிரதிபலித்து, இறக்குமதி பணவீக்கமும் அதிகரித்தது. பணவீக்கம் மற்றும்

தொற்று நோயைத் தொடர்ந்து கணிசமான பண வசதியளித்ததால் உருவான கேள்வியை மையப்படுத்திய அழுத்தங்களே பணவீக்கத்திற்கு பகுதியளவு காரணமாகும்.

பணவீக்கமானது, செப்டம்பர் 2022 இல் 69.8% (YoY) க்கு மிதமடைந்தமையும், டிசம்பர் 2022 இல் தொடர்ச்சியாக 3 ஆவது மாதமாக தொடர்ந்து வீழ்ச்சியடைந்தமையும் எதிர்ந்திசையில் செல்வதற்கான அறிகுறிகளை பிரதிபலித்தன. அதன்படி, கொ.நு.வி.ச. (2013=100) ஆல் அளவிடப்பட்ட மொத்தப் பணவீக்கம், டிசம்பர் 2022 இல் 57.2% (YoY) ஆக இருந்ததுடன் கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 12.1% ஆக இருந்தது. அதன்படி, தே.நு.வி.ச. அடிப்படையிலான பணவீக்கமும், ஒரு வருடத்திற்கு முன்பு அளவிடப்பட்ட 14.0% க்கு எதிராக 2022 ஆம் ஆண்டின் இறுதியில் 59.2% ஆக உயர்ந்தது.

பணவீக்கம்: கொ.நு.வி.ச மற்றும் தே.நு.வி.ச

வரைபடம் 4



ஆதாரம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம்

கண்ணோட்டம்



முதன்மை பணவீக்கமானது, பணவீக்கத்தைக் குறிக்கும் பாதையின் வழியே நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் பணவீக்கம் குறைவதோடு, 2023 ஆம் ஆண்டின் இறுதியில் தேவையான அளவுகளை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறுக்கமான பணவியல் மற்றும் இறையியல் கொள்கைகளால், ஒட்டுமொத்தமான கேள்வி குறைவடைதல் உள்நாட்டு விநியோக நிலைமைகளில் எதிர்பார்க்கப்படும் முன்னேற்றங்கள் மற்றும் சாதகமான புள்ளிவிவர அடிப்படை விளைவு ஆகியவற்றுடன், உலகளாவிய பொருட்களின் விலைகளை உள்நாட்டு விலைகளுக்கு கடத்துதல் மூலம் பணவீக்க விகிதங்களில் கீழ்நோக்கிய சரிசெய்தல் 2023 ஆம் ஆண்டு வரை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

➔ நாம் தொழிற்படும் முறையை வடிவமைக்கும் பாரிய போக்குகள்

நாணயக் கொள்கை

➔ உலகளாவிய தொழிற்பாட்டு சூழல்

நிலவுகின்ற பொருளாதார நிலைமைகளின் இறுக்க நிலையானது, நிதி நிலைமைகளின் தொடர்ச்சியான இறுக்கம், அதிக கடன்சமையுள்ள அரசாங்கங்கள் மீதான அழுத்தத்தை மேலும் அதிகரிக்கும் என்றும் தளம்பல் நிலைகளை அதிகரிக்கும் என்றும் முதலீடுகள் மற்றும் சர்வதேச வர்த்தக நடவடிக்கைகளை எதிர்மறையாக பாதிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க மத்திய வங்கி அதன் அடிப்படை வட்டி விகிதத்தை 15 ஆண்டுகளில் அதிகப்பட்சமாக, பூச்சியத்திலிருந்து 4% இற்கு அதிகமாக 2022 இல் உயர்த்தியது. இந்த நடவடிக்கையை உலகம் முழுவதும் பல நாடுகள் பின்பற்றின. கொவிட் தொற்றுநோய்க்குப் பிறகு பொருளாதார வளர்ச்சியானது விலைகளில் விரைவான அதிகரிப்பைத் தூண்டியதுடன், செலவுகளை ஸ்திரீப்படுத்த மத்திய வங்கியின் தலையீட்டுக்கு வழி வகுத்தது. வட்டி வீத அதிகரிப்பு நுகர்வோரை அதிகமாகச் சேமிக்க ஊக்குவிக்கிறது என்றாலும், அது கடுமையான பொருளாதார மந்தநிலையைத் தூண்டி அதிக வேலையின்மைக்கு வழிவகுக்கும்.

பரந்த முறிகள் சந்தையில் வட்டி விகிதங்களை அதிகப்படுத்தவும், பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை குறைக்கும் கடன் வாங்கும் செலவுகளை உயர்த்தவும், அதன் முறிகளை வாங்கும் திட்டத்தையும் அமெரிக்க மத்திய வங்கி முடிவுக்கு கொண்டுவந்தது.

கண்ணோட்டம்



ரஷ்யா-உக்ரைன் போர் மேலும் உக்கிரமடை யக்கூடும் என்பதால், பணவீக்கத்திற்கு இறுக்கமான நாணயக் கொள்கை தொடர்ந்து தேவைப்படுகிறது மற்றும் கொரோனா இடையூறுகளில் இருந்து சீனாவின் மீட்சி பலவினமானதாகவே உள்ளது.

கொள்கை வகுப்பாளர்கள் பணவீக்கத்தைக் குறைக்க கொள்கை நிலைப்பாட்டை தொடர்ந்து இயல்பாக்குவதால், அனைத்துப் பொருளாதாரங்களிலும் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகின்றன. மேம்பட்ட பொருளாதாரங்களிலுள்ள அதிக வருவாய் மற்றும் பாதுகாப்பான முதலீட்டு நிலை ஆகியவை, வளர்ந்து வரும் சந்தைகள் மற்றும் வளரும் பொருளாதாரங்களில் இருந்து முதலன் வெளியேற்றம் மற்றும் எதிர் மாற்றங்களை ஊக்குவிக்கும். பணவீக்கம் அதிகரிக்கும் போது, இவை அந்த நாணயங்களில் மேலும் தேய்மான அழுத்தத்தை ஏற்படுத்தும். உலகளாவிய நிதி நிலைமைகள் இறுக்கமாகி வருவதால், பலவினமான பேரண்ட பொருளாதார அடிப்படைகளைக் கொண்ட வளர்ந்து வரும் மற்றும் முன்னணிச் சந்தைப் பொருளாதாரங்களில் இருந்து முதலன் வெளியேற்றத்தின் மத்தியில் வெளியக கடன் வாங்கும் செலவுகள் அதிகரித்துள்ளன. மேம்பட்ட பொருளாதாரங்களில், நிதி நிலைமைகள் விரைவாக இறுக்கமடைந்துள்ளன, சில வளர்ந்து வரும் சந்தைகளில் இது இன்னும் இறுக்கமாக உள்ளது, இவை அடமானக் கொடுப்பனவுகள் மற்றும் பிற வட்டி உணர் திறன் செலவுகளை பாதிப்பதுடன் மற்றும் குடும்பங்கள் மற்றும் நிறுவனங்களின் செலவுகளுக்கும் இயலுமையை கட்டுப்படுத்துகிறது.

கூடுதலாக, வலுவான தொழிலாளர் சந்தைகள் மற்றும் உறுதியான ஊழிய வளர்ச்சி ஆகியவை நுகர்வோர் தேவையை அதிகரிக்கலாம், அதே சமயம் விநியோகச் சங்கிலி இடையூறுகளில் ஏற்படும் தளர்வானது பணவீக்கத்தை குறைக்க உதவுவதோடு மேலும் பண இறுக்கத்தின் தேவையை குறைக்கும்.


➔ இலங்கையின் பொருளாதாரத்தின் மீதான தாக்கம்

அதிகரித்து வரும் பணவீக்க அழுத்தங்கள் மற்றும் பணவீக்க எதிர்பார்க்குபுகளை எதிர்கொள்ள, இலங்கை மத்திய வங்கி 2022 இல் நாணயக் கொள்கையை கணிசமாக இறுக்கியது. உள்நாட்டு பணச் சந்தையில் கடுமையான திரவநிலை பற்றாக்குறை மற்றும் இறுக்கமான பணக் கொள்கையின் வேகமாக கடத்தும் இயல்பு காரணமாக சந்தை வட்டி விகிதங்கள் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்தன.

அதன்படி, ஆகஸ்ட் 2021 இல் நாணய இறுக்கச் சுழற்சி தொடங்கியதில் இருந்து, இலங்கை மத்திய வங்கியின் முக்கிய கொள்கை வட்டி விகிதங்களான, துணைநிலை வைப்பு வசதி விகிதம் (SDFR) மற்றும் துணைநிலை கடன் வசதி விகிதம் (SLFR) ஆகியவை ஏப்ரல் 2022 இல் இடம்பெற்ற பாரிய சீராகக்கட்டடன் 1000 அடிப்படை புள்ளிகளால் உயர்த்தப்பட்டுள்ளன. பொருளாதாரத்தில் தேவையினால் உந்தப்பட்ட பணவீக்க அழுத்தங்களை தடுக்கவும் நாணயமாற்று விகிதத்தை ஸ்திரீப்படுத்த தேவையான உத்வேகத்தை வழங்கவும், 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கொள்கை வட்டி விகிதங்கள் 700 அடிப்படை புள்ளிகளால் அதிகரிக்கப்பட்டன. கொள்கை வட்டி விகிதங்களுக்கு ஏற்ப, நியதி ஒதுக்க விகிதமும் (SRR) செப்டம்பர் 2021 முதல் 200 அடிப்படை புள்ளிகளால் மேலநோக்கி திருத்தப்பட்டது.

டிசம்பர் 31 நிலவரப்படி கொள்கை விகிதங்கள் பின்வருமாறு.

விபரணம்	2022 %	2021 %
துணைநிலை வைப்பு வசதி விகிதம் (SDFR)	14.50	5.00
துணைநிலை கடன் வசதி விகிதம் (SLFR)	15.50	6.00
நியதி ஒதுக்க விகிதம் (SRR)	4.00	4.00



ஆதாரம்: இலங்கை மத்திய வங்கி

சந்தை திரவத்தன்மை

ஒரிசுவ திரவத்தன்மை ஆண்டு முழுவதும் நிலையற்றதாக இருந்தது. அனுமதி பெற்ற வணிக வங்கிகளுக்கு துணைநிலை சேமிப்பு வசதி ஒரு மாதத்திற்கு அதிகப்பட்சமாக ஐந்து முறையும் மற்றும் துணைநிலை கடன் வசதி கிடைப்பனை குறித்த நாளின் சட்டபூர்வ நியதி ஒதுக்கு விகிதத்தின் 90% இற்கும் வரையறுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் இலங்கை மத்திய வங்கி முறைமையினுள் திரவத்தன்மை புகுத்தியது. எனவே, அதிர்வான திரவத்தன்மை பொருளாதாரத்தை ஆதரிப்பதோடு ஊக்கப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

➔ நாம் தொழிற்படும் முறையை வடிவமைக்கும் பாரிய போக்குகள்

கண்ணோட்டம்



பணச் சந்தையில் திரவ நிலைமைகள் மேம்படுவதால், கடன் மறுசீரமைப்பு அபாயங்கள் குறைவதால், தற்போதைய அதிகப்படியான அதிக வட்டி விகிதங்கள் எதிர்காலத்தில் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கத்திற்கான நெருங்கிய காலக் கண்ணோட்டத்தின்படி, பணவீக்க அழுத்தங்கள் கட்டுக்குள் இருக்கும் வரை இறுக்கமான பண நிலைமைகளை சரியானளவில் பேணும் போது சந்தை வட்டி விகிதங்கள் கீழ்நோக்கிச் சரியாகும்.

வைப்புக்கான அதிகரித்த வட்டி வீதங்கள், கடன் வீதம் உட்பட அனைத்து சந்தை வட்டி வீதங்களையும் அளவுக்கதிகமான சீராக்கத்திற்கு இட்டுச் செல்லும் என்பதால், வங்கி மற்றும் வங்கி அல்லாத துறை நிறுவனங்களுக்கிடையில் உள்ள ஆரோக்கியமற்ற போட்டியின் சிக்கலைத் தீர்க்க, வைப்புத்தொகையை உயர்த்த அதிக வட்டி விகிதங்களை வழங்குவதைத் தவிர்த்துமாறு இலங்கை மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது. திரவ நிலைமைகள் மேம்படுவதால், வைப்பு மற்றும் கடன் வட்டி விகிதங்கள் உட்பட சந்தை வட்டி விகித அமைப்பு மிதமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், போட்டித் தன்மையை ஊக்குவிக்கும் நடுத்தர முதல் நண்ட கால சமநிலைகளுடன் இணைந்து பரிமாற்ற வீதத்தின் நிர்ணயம் மிகவும் நெகிழ்வானதாக மாறும். இந்த நடவடிக்கை நண்ட காலத்திற்கு பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

➔ வங்கித் துறை மீதான பாதிப்பு

வழங்கப்பட்ட கடன் மற்றும் வைப்புத்தளத்தின் வளர்ச்சி

தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கடன்களின் வளர்ச்சி 2022 இல் குறிப்பிடத்தக்க வகையில் குறைந்துள்ளது. கடன் விகிதங்களில் சடுதியான மேல்நோக்கிய சீராக்கலுடன் தற்போதைய இறுக்கமான பணவியல் கொள்கை சுழற்சியில் முந்தைய இறுக்கமான சுழற்சிகளுடன் ஒப்பிடும்போது தனியார் துறைக்கான கடன் வளர்ச்சியில் சரிவு தற்போது அதிகமாக உள்ளது.

உரிமம் பெற்ற வங்கிகள் பணச் சந்தையில் மோசமான திரவ நிலைமைகளுக்கு மத்தியில், குறிப்பாக குறுகிய காலத்திற்கு அதிக வட்டி விகிதங்களில் வைப்புகளைத் தொடர்ந்து திரட்டின. அதன்படி, வைப்பு வட்டி விகிதங்கள், குறிப்பாக புதிய வைப்பு வட்டி விகிதங்கள், 2022 இல் அதிகரித்தன. உரிமம் பெற்ற வங்கிகளால் வழங்கப்படும் போட்டித்தன்மைமிக்க மற்றும் அதிக வைப்பு வட்டி விகிதங்களுடன், நிலுவையில் உள்ள வைப்புத்தொகைகளில் விரிவாக்கம் காணப்பட்டது.

அரச பணியங்கள் சந்தை

இறுக்கமான திரவத்தன்மை நிலைமைகள் மற்றும் உயர்ந்த நிச்சயமற்ற நிலைகள் அரசாங்கப் பத்திரங்களுக்கான முதன்மை ஏலத்தை பயன்படுத்தி இலங்கை மத்திய வங்கி நிதியீட்டு இடைவெளியை நிரப்புவதற்கு தேவைப்படுத்தியது. சந்தை பங்கேற்பாளர்கள் நிச்சயமற்ற நிலைகள், அரசாங்கத்தின் பாரிய கடன் தேவைகள் மற்றும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றால் உந்தப்பட்டு அரசாங்கப் பத்திரங்களுக்கு அதிக வருமானத்தை தொடர்ந்து கோரினர். இதன் விளைவாக, கொள்கை வட்டி விகிதங்களின் அதிகரிப்புடன் ஒப்பிடுகையில், அரசாங்கப் பத்திரங்கள் மீதான விளைவுகள் கணிசமானளவு உயர்ந்த நிலைக்கு அதிகரித்தது.

திறைசேரி முறிகளுக்கான சந்தையானது, இறையியல் மற்றும் பேரண்ட பொருளாதார வளர்ச்சிகளுடன் தொடர்புற்று செறிவற்ற திரவ நிலைமைகளை அனுபவித்தது. ஏனெனில் முதலிலை சந்தை விளைவுகள் வரலாற்று நிலைகளுக்கு மேலாக உயர்ந்ததுடன், இரண்டாம் நிலை சந்தை திரவத்தன்மையற்றதாக இருந்தது. மேலும், இறையியல் ஏற்றத்தாழ்வுகளின் பெருக்கம், கடன் மறுசீரமைப்பு மீதான கரிசனைகள் மற்றும் பணவீக்க அதிகரிப்பு மீதான எதிர்பார்ப்பினால், முதலீட்டாளர்கள் திறைசேரி உண்டியல்களிலும் அதிக திரும்பல்களை கோரினர். அதேவேளை, ஓரிரு அழைப்பு பணச்சந்தையில் உள்ளாட்டு வங்கிகள் மீது வெளிநாட்டு வங்கிகளுக்கான எதிர்த்தரப்பு இடர் உணர்வு அதிகரித்தமை மற்றும் சந்தை நடவடிக்கைகள் குறைவடைந்தமை, நிதியியல் முறைமை ஊடாக சீரான நிதியியல் பாய்ச்சலை பாதித்ததுடன், மத்திய வங்கியின் துணைநிலை சேமிப்பு மற்றும் கடன் வசதிகளை வங்கிகள் பயன்படுத்த வேண்டியின்றன.

கண்ணோட்டம்



2022 ஆம் ஆண்டில் தடைப்பட்ட தனியார் துறை கடன் வளர்ச்சி, உயர் சந்தை வட்டி விகிதங்களில் ஏற்படும் தளர்வு மற்றும் மேம்படுத்தப்பட்ட பொருளாதார நடவடிக்கைகளால் அதிகரிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. வட்டி விகிதங்கள் குறைவதால், கடன் மற்றும் முற்பணங்களுக்கான தேவை அதிகரிக்கும் அதே வேளையில் வைப்பு விகிதங்களுக்கான தேவையும் குறையும்.

நிகர வட்டி வரம்பு குறைவது சாத்தியமானதாக இருந்தாலும், வருவாயில் ஒட்டுமொத்த தாக்கம் நேர்மறையாக இருப்பதோடு நிலையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

② நாம் தொழிற்படும் முறையை வடிவமைக்கும் பாரிய போக்குகள்

இறையியல் கொள்கை

② உலகளாவிய தொழிற்பாட்டு சூழல்

2022 ஆம் ஆண்டில், அனைத்து பெரிய மற்றும் வளரும் பொருளாதாரங்களின் இறையியல் கொள்கையை செயற்படுத்துவது, முதன்மையாக கொவிட்-19 தொற்றுநோயிலிருந்து உலகளாவிய பொருளாதார மீட்சியை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டது. வணிகங்கள், குடும்பங்கள் மற்றும் பொது சுகாதார அமைப்புகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டு விரிவாக்க இறையியல் கொள்கைகளை பல நாடுகள் அறிவித்தன.

2021 ஆம் ஆண்டில் அமெரிக்க மீட்புத் திட்டச் சட்டத்தை அமெரிக்கா நிறைவேற்றியது, இதில் தனிநபர்களுக்கான நேரடிப் பணம், நீட்டிக்கப்பட்ட வேலையின்மை நலன்கள் மற்றும் தடுப்பூசி

விநியோகம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்புக்கான நிதி ஆகியவை அடங்கும்.

பல வளரும் பொருளாதாரங்கள், குறிப்பாக ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில், வரையறுக்கப்பட்ட இறையியல் தளம் மற்றும் அதிக கடன் அளவுகள் காரணமாக இறையியல் கொள்கைகளை செயற்படுத்துவதில் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொள்கின்றன.

நீண்ட கால நிதி நிலைத்தன்மையை உறுதி செய்யும் அதே வேளையில் மீட்சியை ஆதரிக்கும் இலக்கு இறையியல் நடவடிக்கைகளை செயற்படுத்துவது சர்வதேச நாணய நிதியம் நாடுகளை வலியுறுத்தியுள்ளது. வேலை உருவாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஆதரிக்கும் பகமம் உள்ளகட்டமைப்பு மற்றும் சமூக பாதுகாப்பு வலைகளில் முதலீடு போன்ற நடவடிக்கைகள் இதில் அடங்கும்.

② இலங்கையின் பொருளாதாரத்தின் மீதான தாக்கம்

நீண்ட காலமாக நிலைத்திருக்கும் இறையியல் ஏற்றத்தாழ்வுகள் நீடித்து நிலைக்க முடியாத பொதுப்பேரு கடன் அளவுகளை ஏற்படுத்தி, பேரழிவு தரும் பேரண்ட பொருளாதார விளைவுகளை ஏற்படுத்தியது. எனவே, நிதித்துறையின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும், பேரண்ட இறையியல் ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்வதற்கும் அரசாங்கம் இறை ஒருங்கிணைப்பு மற்றும் கடன் மறுசீரமைப்பு பாதையில் பயணம் செய்தது.

2022 ஆண்டின் முதல் அரையாண்டில் அரசாங்கம் வருவாய் திரட்டுதல், குறிப்பாக மிகை வரி, அதிகரித்த பெறுமதி சேர் வரி விகிதங்கள் மற்றும் தொலைத்தொடர்பு வரி ஆகியவற்றால் மேம்படுத்தப்பட்டது. அதிகரித்த உள்நாட்டு வட்டி விகிதங்கள், தேய்மானம் செய்யப்பட்ட நாணயமாற்று விகிதங்கள் மற்றும் உயர் பணவீக்கம் மற்றும் நெருக்கடி காலத்தில் பொதுத்துறை ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு ஆதரவாக 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட சில செலவின நடவடிக்கைகளுடன் இணைந்து, பெயரளவிலான வகையில், அரசாங்கச் செலவுகள் அதிகரித்தன. இதன் விளைவாக, பாதிப்பு பற்றாக்குறை பெயரளவில், 2022 இன் முதல் அரையாண்டில், 2021 இல் அதே காலகட்டத்தில் காணப்பட்டதை விட அதிகரித்தது.

பேரண்ட பொருளாதார சீர்திருத்த திட்டத்தின் கீழ், நிறுவன சீர்திருத்தங்கள் மூலம் வருவாய் மற்றும் செலவு நடவடிக்கைகள் மூலம் வலுவான நிதி ஒருங்கிணைப்பு செயல்முறை செயற்படுத்தப்பட உள்ளது. அதே நேரத்தில் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களில் மேற்கொள்ளப்படவுள்ள பயன்பாடுகள் ஏற்பாட்டில் சீர்திருத்தங்கள், செலவு-பிரதிபிப்பு விலை நிர்ணய உத்திகளும், மற்ற சீர்திருத்தங்கள் மத்தியில் நலம்-முறைப்படுத்தப்படவுள்ளன. பெறுமதி சேர் வரி, தொலைத்தொடர்பு வரி மற்றும் நிறுவன வருமான வரி விகிதங்களின் அதிகரிப்பு மற்றும் தனிநபர் வருமான வரி விலக்கு குறைப்பு உள்ளிட்ட பல்வேறு வரி சீர்திருத்தங்கள் அரசாங்கத்தால் வருவாய் சேகரிப்பை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டன.

ஏப்ரல் 2022 இல் கடன் நிறுத்தம் பற்றிய அறிவிப்பு மற்றும் சென்மதி நிலுவை நெருக்கடி முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்ததைத் தொடர்ந்து, வங்கிகள் தங்கள் வெளிநாட்டு நாணயப் பொறுப்புகளைத் திருப்பிச் செலுத்த முடியாததால், வெளிநாட்டு நாணயத் தட்டுப்பாடு அதிகரித்தது.

வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறையானது, 2022 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில், நிகர அடிப்படையில், உள்நாட்டு ஆதாரங்கள் மூலம் முழுமையாக நிதியளிக்கப்பட்டது. இது கடன் நிறுத்தம் மத்தியில் உலகளாவிய மூலதன்ச் சந்தைகளில் கட்டுப்படுத்தப்பட்ட அணுகலை பிரதிபலிக்கிறது.

கண்ணோட்டம்

இதுவரை அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இறையியல் கொள்கை நடவடிக்கைகளின் தாக்கம், இறையியல் துறையின் செயல்திறனில் இன்னும் முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை.

கண்ணோட்டம்

ஒட்டுமொத்தமாக, 2023 மற்றும் அதற்கு அப்பால் உலகளவில் இறையியல் கொள்கை நடைமுறைப்படுத்தலின் வெற்றியானது பயனுள்ள கொள்கை வடிவமைப்பு, பாதிக்கப்பட்ட கூடிய மக்களுக்கான ஆதரவு மற்றும் நீண்ட கால நிலைத்தன்மையில் கவனம் செலுத்துதல் ஆகியவற்றைப் பொறுத்தது.

வளர்ந்த பொருளாதாரங்கள்:

- ① வளர்ந்த பொருளாதாரங்களில், இறையியல் கொள்கைகள் பகமமையான உள்ளகட்டமைப்பு மற்றும் சமூக பாதுகாப்பு முதலீட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, மிகவும் நிலையான மற்றும் நீண்ட கால கவனத்தை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- ② சமத்துவமின்மையைக் குறைத்தல் மற்றும் தொற்றுநோயின் சமூக மற்றும் பொருளாதார தாக்கங்களை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்ட நடவடிக்கைகளை நாடுகள் செயல்படுத்த வேண்டியிருக்கலாம், குறிப்பாக புறக்கணிக்கப்பட்ட மொண்டுகள், இளைஞர்கள் மற்றும் சிறுபான்மையினர்.
- ③ இத்தகைய கொள்கைகளை செயல்படுத்துவது, அதிக அளவிலான அரசாங்கக் கடன்கள் மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் பற்றிய நெருக்கடிக்கான நிவர்த்தி செய்வதற்கான தேவையுடன் சமநிலைப்படுத்தப்பட வேண்டும்.

வளரும் பொருளாதாரங்கள்:

- ① வளரும் பொருளாதாரங்கள் சமூக மற்றும் சுற்றுச்சூழல் சவால்களை எடுத்துரைக்கும் அதே வேளையில், பொருளாதார போட்டித்திறன் மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கட்டமைப்பு சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும்.
 - ② கல்வி மற்றும் சுகாதாரத்தில் இலக்கு முதலீடு, அத்துடன் சமூக பாதுகாப்பு வலைகள் மற்றும் உள்ளகட்டமைப்பு மேம்பாடு ஆகியவை பொருளாதார மீட்சியை ஆதரிப்பதிலும் சமத்துவமின்மையைக் குறைப்பதிலும் முக்கியமானதாக இருக்கலாம்.
 - ③ வளவாறாயினும், இத்தகைய கொள்கைகளை செயல்படுத்துவதற்கு வரையறுக்கப்பட்ட நிதி மற்றும் பல வளரும் பொருளாதாரங்களில் அதிக அளவிலான அரசாங்கக் கடன்களை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கும் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் வளர்ந்த மற்றும் வளரும் பொருளாதாரங்களுக்கு இடையே ஒரு ஒருங்கிணைந்த அணுகுமுறை முக்கியமானதாக இருக்கும்.

② வாங்கித் துறை மீதான பாதிப்பு

அரசாங்கது 2020/21 மதிப்பீட்டு ஆண்டிற்கான, ரூ. 2 பில்லியனை விட அதிகமாக வரி விதிக்கத்தக்க வருமானத்தை பதிவு செய்த நிறுவனங்கள் மீது மிகை வரியை அமுல்படுத்தியது. பெரும்பாலான வங்கிகள் அவற்றின் அதிக லாபத்தின் அடிப்படையில் மிகை வரியை செலுத்தக்கூடிய வாய்ப்புள்ளது. குறைந்த வரையறை நிர்ணயத்தால், 1 ஏப்ரல் 2022 இலிருந்து அமுலுக்கு வந்த ரூ. 120 பில்லியனுக்கும் அதிகமான வருடாந்த வருமானம் மீது விதிக்கப்படும் 2.5% சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு அறவீட்டை அனைத்து வங்கிகளும் செலுத்த வேண்டியிருக்கும். நிதிச் சேவைகள் மீதான பெறுமதி சேர் வரி 2022 இல் 15% இலிருந்து 18% ஆக அதிகரித்துள்ளது (இதை வாடிக்கையாளர்களின் மீது சுமத்த முடியாது).

கண்ணோட்டம்

துரதீர்ஷ்ட வசமாக, 2023 இற்கான பாதிப்பு முன்மொழிவுகளில் இருந்து மிகவும் பாதிக்கப்பட்ட துறைகளில் ஒன்றாக வங்கித் துறை மாறியது. பிடித்து வைத்தல் வரி, சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு அறவீடு மற்றும் அதிகரித்த நிறுவன வரி விகிதம் மற்றும் நிதிச் சேவைகள் மீதான அதிகரித்த பெறுமதி சேர் வரி ஆகியவை வங்கித் துறையின் இலாபத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், வரிச் சீர்திருத்தங்கள் பொருளாதார முகவர்களின் ஐந்தொகைகளை, குறிப்பாக வீட்டுத் துறையில், கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனைக் குறைத்து, நிதித்துறையில் அதிக செயற்பாடா கடன்களுக்கு (NPL) வலிவாக்கும். மேலும் பலவீனமான நிதி நிலைகளைக் கொண்ட அரசுக்கு சொந்தமான நிறுவனங்களும் வங்கிகளை உயர் கடன் மற்றும் தீர்வுத்தன்மை அபாயங்களுக்கு இட்டுச்செல்லும் அதே நேரத்தில் அரசாங்கக் கடன் மறுசீரமைப்பு செயல்முறையைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மைகள் நிதி ல்திரத்தன்மை கரிசனங்களை அதிகரிக்கின்றன.

கண்ணோட்டம்

இதுவரை அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இறையியல் கொள்கை நடவடிக்கைகளின் தாக்கம், இறையியல் துறையின் செயல்திறனில் இன்னும் முழுமையாகப் பிரதிபலிக்கவில்லை.

➤ நாம் தொழிற்படும் முறையை வடிவமைக்கும் பாரிய போக்குகள்

கடன்

➤ உலகளாவிய தொழிற்பாட்டு ஆழம்

இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டர்நேஷனல் பைனான்ஸ் மதிப்பீட்டின்படி, உலகளாவிய ரீதியில் மொத்தக் கடன், வரலாற்று பதிவாக அமெரிக்க டொலர் 300 திரில்லியன் அல்லது ஜூன் 2022 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 349% யை எட்டியது. உலகளாவிய ரீதியாக அரசாங்கங்கள், வீட்டுத்துறையினர், நிதி நிறுவனங்கள் மற்றும் நிதியல்லாத நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன்களை பிரதிபலிக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் உலகளாவிய கடன் விகிதம் 30% ஆல் அதிகரித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் உலகில் உள்ள ஒவ்வொரு நபரின் சராசரி கடன் 37,500 அமெரிக்க டாலர்களாகும். 2007 இலிருந்து 2022 வரை மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான அரசாங்க கடன் 76% லிருந்து 102% ஆக அதிகரித்து காணப்பட்டது. (ஆதாரம்: S&P குளோபல்)

உலகின் ஏழ்மையான நாடுகளின் பொது மற்றும் பொது உத்தரவாதக் கடலுக்கான வெளிவாரிக் கடன் சேவைக் கொடுப்பனவுகள் 2022 இல் 2021 இலிருந்து 35% அதிகரிப்புடன் அமெரிக்க டாலர் 62 பில்லியனாக அதிகரித்துள்ளது. கடன் சேவை கொடுப்பனவுகள் சுகாதாரம், கல்வி, சமூக உதவி மற்றும் உட்கட்டமைப்பு முதலீட்டில் இருந்து அரிதான இறையியல் வளங்களை பறித்துக் கொள்கின்றன. 2023 மற்றும் 2024 இல் திட்டமிடப்பட்ட கட்டணங்கள் அதிக வட்டி விகிதங்கள், முதிர்ச்சியடையும் முதல் மற்றும் கடன் சேவை நிறுத்த முன்முயற்சி ஒத்திவைப்புகளின் மீதான கூட்டு வட்டி ஆகியவற்றின் காரணமாக அதிகமானதாக இருக்கும். அதிக கடன் கமை உள்ள நாடுகளில் அதிகரித்த திரவத்தன்மை அழுத்தங்கள், கடனைத் தீர்க்கும் சவால்களுடன் கைகேர்த்து, கடனை அதிகரிக்கச் செய்கிறது. குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கான உலக வங்கி-சர்வதேச நாணய நிதியக்சுட்டு கடன் நிலைத்தன்மை கட்டமைப்பிற்கு உட்பட்ட கிட்டத்தட்ட 60% நாடுகள் கடன் நெருக்கடியில் உள்ளன அல்லது ஏற்கனவே அதை அனுபவித்து வருகின்றன. (ஆதாரம்: சர்வதேச கடன் 2022 - உலக வங்கி குழு)

கண்ணோட்டம்


பொருட்களின் விலையில் இணையற்ற உயர்வு காணப்படுவதை தொடர்ந்து 2022ஆம் ஆண்டில் உலகளாவிய மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்துவதன் பின்னணியில், 2023 இல் உலகளாவிய மந்தநிலை மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது, எனவே, விலைவாசி உயர்வு நுகர்வோர் செலவின்மையை ஊக்கப்படுத்துகிறது மற்றும் பொருளாதார மந்தநிலைக்கு வழிவகுக்கும். உலகளாவிய கடனுடன் தொடர்புடைய சுழல், வளரும் மற்றும் வளர்ந்து வரும் சந்தைகளில் நிதி பேரழிவுகளின் தொடர்ச்சியாக வரும் மந்தநிலையை உள்ளடக்கியது. இது மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியைக் குறைக்கும், இதன் விளைவாக பண கையிருப்பு குறைகிறது, மேலும் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறனைக் குறைத்து, பணம் செலுத்த முடியாத நிலைமையை மேலும் அதிகரிக்கும்.

நாடுகள் தங்கள் கடனைச் செலுத்த முடியாதபோது, அவை தீவாலகிவிடுகின்றன, இது நிதிச் சீர்குலைவுகளுக்கு வழிவகுப்பதுடன், இதனால் குடிமக்கள் தங்கள் நாணயத்தின் மதிப்பை இழப்பதால் இழப்புகளைத் தவிர்க்க பாதுகாப்பான முதலீடுகளை நாடுகிறார்கள். ஆதன சந்தையின் விலைகள் அதிகரித்து வருவதால், பலர் தங்கள் பணத்தின் மதிப்பை பாதுகாக்க வேறு வழிகளை தேர்வு செய்கிறார்கள். இருப்பினும், இந்த போக்கு 2023 இல் தொடர்ந்து வளர்ந்தால், அது டொலரின் மதிப்பை அதிகரிப்பதுடன், பொருளாதார அழுத்தத்தில் இருக்கும் நாடுகளுக்கு மேலும் கமையாக இருப்பதோடு அவர்களின் வளர்ச்சி வாப்புகளைத் தடுக்கும். கடன்களைத் திருப்பிச் செலுத்த இயலாமை மற்றும் புதிய கடன்களின் குவிப்பு ஆகியவை வளரும் அல்லது ஏழை நாடுகளில் பொதுமக்களின் கோரிக்கைகளை வெறுப்பிற்கும் வழிவகுப்பதுடன் அரசாங்கங்களின் கொள்கைகள் மற்றும் அரசியல் ஸ்திரீதன்மையை பலவீனப்படுத்தலாம்.

உலகப் பொருளாதாரத்தின் இருண்ட கண்ணோட்டத்தின் பொருட்டு, குறிப்பாக சிக்கலான உலகளாவிய கடன் நெருக்கடியின் யோராடும் வளரும் மற்றும் ஏழை நாடுகளுக்கு, இந்த நிலைமை வீதி யோராட்டங்கள் மற்றும் உள்ளநாட்டு அமைதியின்மையாக அதிகரிக்கக்கூடும் என்ற அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகின்றன, மேலும் சில நாடுகளில் ஆட்சி கவிழ்ப்புக்கும் வழிவகுக்கும். இது கடனைத் திருப்பிச் செலுத்தாத நிலை எனும் புதிய அலைக்கான அச்சத்தைத் தூண்டினாலும், உலகப் பொருளாதாரத்துடன் ஒப்பிட்டுப் போது பாதிக்கப்பட்ட பொருளாதாரங்கள் ஒப்பீட்டளவில் சிரியதாக இருப்பதால், இது உலகளாவிய நிதி நெருக்கடியை ஏற்படுத்த வாய்ப்பில்லை. ஆயினும் கூட, இந்த பொருளாதாரங்களில் தற்போது நிலவும் நெருக்கடி, உணவுப் பாதுகாப்பின்மையைத் தூண்டி, அரசியல் மற்றும் சமூகக் கொந்தளிப்பை மோசமாக்கும் பொருளாதார விகாரங்களை அதிகப்படுத்தும்.

➤ இலங்கையின் பொருளாதாரத்தின் மீதான தாக்கம்

முக்கிய வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக உள்நாட்டு நாணயத்தின் சடுதியான தேய்மானம், பெயரளவிலான குறிப்பிடத்தக்களவு வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் கடனை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுதல் ஆகியவற்றின் தாக்கத்தை பிரதிபலிக்கும் வகையில், இலங்கையின் மொத்த நிறுவனவியல் உள்ள அரசாங்கக் கடன் 2022 இல் நிலையற்ற மட்டத்தை எட்டியது. 2022 ஆண்டிறழியில் அரசின் கடன் ரூ. 27,492 பில்லியனாக காணப்பட்ட அதவேளை (மொ.உ. உற்பத்தியில் 113.8%) 2021 இறுதியில் ரூ. 17,614 பில்லியன் ஆக காணப்பட்டது (மொ.உ. உற்பத்தியில் 100.1%). 2022 இறுதியில் மொத்த உள்நாட்டுக் கடன் 35.9% ஆல் அதிகரித்து ரூ. 15,034 பில்லியனாக காணப்பட்ட அதவேளை (மொ.உ. உற்பத்தியில் 62.3%), 2021 உடன் ஒப்பிட்டுப்போது வெளிநாட்டுக் கடன் 91.0% ஆல் அதிகரித்து ரூ. 12,458 பில்லியனாக காணப்பட்டது. (மொ.உ. உற்பத்தியில் 51.6% ஆகும்).



ஆதாரம்: இலங்கை மத்திய வங்கி

2021 உடன் ஒப்பிட்டுப்போது, 2022 ஆம் ஆண்டில், மொத்த கடன் சேவை செலுத்துதல்கள் 25.9% ஆல் அதிகரித்து ரூ. 2,997.6 பில்லியனாகக் காணப்பட்டது. இது அதிகரித்த

கடன் தீர்செலவு மற்றும் உள்நாட்டு கடன் தொடர்பான வட்டி செலுத்துதல் காரணமாக ஏற்பட்டதாகும்.

உள்நாட்டுக் கடன் சேவைச் செலுத்தல்கள் 57.5%ஆல் ரூ. 2,510.3 பில்லியனாக அதிகரித்தது. இது கொள்கை விகித சீராக்கல்களை விட கூடிய அரசாங்க பிணையங்களிலிருந்தான விளைவினாலாகும். உள்நாட்டுக் கடனின் சாத்தியமான மறுசீரமைப்புடன் தொடர்புடைய உயர்ந்த இடரும் இந்த அதிகரிப்புக்கு பங்களித்தது. கூடுதலாக, பற்றாக்குறை நிதியுதவிகளான உள்நாட்டு ஆதாரங்கள் மீதான அழுத்தமும், வரையறுக்கப்பட்ட வெளிநாட்டு நிதியுதவியும், அரசாங்கப் பிணைப் பத்திரங்களின் விளைவுகளை அதிகரிக்க வழிவகுத்தது. இருப்பினும், வெளிநாட்டு கடன் சேவை கொடுப்பனவுகள் 38.0% ஆல் குறைந்து இடைக்காலக் கொள்கை அறிவிப்பின்படி, ஏப்ரல் 2022 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிநாட்டுக் கடன் சேவைக் கொடுப்பனவுகளை அரசாங்கம் நிறுத்தியதன் காரணமாக, 2021 உடன் ஒப்பிட்டுப்போது, 2022 இல் ரூ. 487.4 ஆக குறைவடைந்து காணப்பட்டது.

கடன் தரப்படுதல்கள் தரமறிக்கம்

தேர்ந்தெடுக்கப்பட்ட வெளிநாட்டுக் கடன் சேவைக் கடமைகளின் முன்சூடிய இயல்புநிலையுடன், சர்வதேச இறையாண்மைக் கடன் தரமதிப்பீட்டு நிறுவனங்கள் 2022 ஆம் ஆண்டின் முதல் பாதியில் இலங்கையின் வெளிநாட்டுக் கடன் மதிப்பீடுகளைத் தொடர்ந்து தரமறிக்கின. ஸ்டான்டர்ட் அண்ட் புரவ்ஸ் (S&P) குளோபல் ரேட்டிங்ஸ் இலங்கையின் தரப்படுத்தலை, ஏப்ரல் 13, 2022 அன்று "CCC (எதிர்பாரை)" இலிருந்து "CC (எதிர்பாரை)" க்கு தரமறிக்கப்பட்டது. மேலும் "C5" ஏப்ரல் 2022இல் சர்வதேச முறிகளின் கூப்பன்கள் செலுத்தப்படாததைத் தொடர்ந்து "SD" (தேர்ந்தெடுக்கப்பட்ட கடன் செலுத்தா நிலைக்கு) என்ற மிகக் குறைந்த மதிப்பீட்டிற்கு தரமறிக்கப்பட்டன. 'மிப்' தரப்படுத்தலும் 19 மே 2022 அன்று நாட்டின் இறையாண்மைக் கடன் தரப்படுத்தலை "C" இலிருந்து "RD" (கட்டுப்படுத்தப்படாத) கடன் செலுத்தா நிலைக்கு குறைத்தது. அதபோன்று, 18 ஏப்ரல் 2022 அன்று, முடிமல் இன்வெஸ்ட்மென்ட் சேர்விக்ஸ் இலங்கையின் இறையாண்மைக் கடன் மதிப்பீட்டை "Ca (நிலையானது)" இலிருந்து "Ca2 (நிலையானது)" ஆகக் குறைத்தது.

கண்ணோட்டம்

இலங்கை வங்கிகளின் வெளிநாட்டு நாணய நிதியுதவிகளான அணுகல், வெளிநாட்டு கடனை திருப்பி செலுத்தும் ஆற்றலில் காணப்பட்ட இயலாமை காரணமாக கட்டுப்படுத்தப்படுகிறது. உள்ளூர் நாணயத்தை அடிப்படையாக கொண்ட நிதிநிரட்டல் முக்கியமானதாகவுள்ள நிலையில் எந்தவொரு உள்ளூர் நாணயக் கடன் மறுசீரமைப்பும், நிதி மற்றும் திரவத்தன்மை அழுத்தத்தை உயர்த்தும். 2022ஆம் ஆண்டில் தடைப்பட்ட தனிப்பட்ட துறை கடன் வளர்ச்சி, வரவிருக்கும் காலங்களில், மேம்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் மற்றும் அதிகரித்துள்ள சந்தை வட்டி விகிதங்களிலேயேற்படும் தளர்வு ஆகியவற்றால் வடிவமைப்பும்.

அடையாளம் காணப்பட்ட பொதுக் கடனின் மறுசீரமைப்பை 2023ஆம் ஆண்டில் அரசாங்கம் நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை அடைவதற்கு, கடன் நிலைத்திருக்கும் தன்மை பகுப்பாய்வின் மூலம் சர்வதேச நாணய நிதியம் நிர்ணயித்த கடன் நிலைத்தன்மை இலக்குகளை சந்திக்கும் அதே வேளையில், நிலுவையில் உள்ள கடனை நிர்வகிக்கக்கூடிய அளவிற்கு கடன் மறுசீரமைப்புகளான தேரிவுகளை அரசாங்கம் தற்போது மதிப்பிடுகிறது. இந்த மறுசீரமைப்பு செயல்முறையின் மூலம், நிலுவையில் உள்ள பொதுப்பெருகடன் 2032ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 95.0% க்கும் கீழே குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, 2027 மற்றும் 2032ற்க்கு இடையில் சராசரி மத்திய அரசின் மொத்த நிதித் தேவைகளை மொ.உ. உற்பத்தியில் 13.0%க்கும் குறைவாக வைத்திருப்பதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், மத்திய அரசின் வெளிநாட்டு நாணயக் கடன் சேவைக் கொடுப்பனவுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.5% ஐ விட அதிகரிக்காமல் இருப்பதை உறுதி செய்வதை இலக்காகக் கொண்டுள்ளது. இந்த இலக்குகளை அடைவதன் மூலம், நாட்டின் கடன் நிலைத்தன்மையை மேம்படுத்தவும், நீண்ட கால பொருளாதார ஸ்திரீதன்மையை மேம்படுத்தவும் முடியும் என அரசாங்கம் நம்புகின்றது.

② நாம் தொழிற்படும் முறையை வடிவமைக்கும் பாரிய போக்குகள்

② வங்கித் துறை மீதான பாதிப்பு

சந்தைக்கான அணுகலை இழந்த நிலைக்கு மத்தியில் அந்நிய செலாவணி உள்வருகை இன்றி இலங்கை தனது வெளிவாரி கடனுக்கான கொடுப்பனவை கடன் கொடுப்பனவு இடைநிறுத்தம் அறிவிக்கப்படும் வரை செலுத்தி வந்ததோடு, வங்கித் துறையின் உத்தியோகபூர்வ ஒதுக்கங்கள் மற்றும் வெளிநாட்டு சொத்துக்களைப் பயன்படுத்தி இறக்குமதிக்கான கொடுப்பனவை செலுத்தியது.

பலவீனமான பேரண்ட பொருளாதார அடிப்படைகள், குறைந்து வரும் வெளிநாட்டு ஒதுக்கங்கள் மற்றும் கொள்கைகள் பற்றிய தெளிவின்றி ஆகியவற்றின் பின்னணியில் சர்வதேச தரமதிப்பீட்டு முகவர் நிலையங்கள் இலங்கையை தொடர்ந்து தரமிறக்கி வருகின்றன. நாட்டின் இறையாண்மை தரமிறக்கல் காரணமாக இலங்கைக் கடன் வழங்குனர்களுக்கான வெளிநாட்டு நிதியளிப்பு வழிகளை பெற்றுக் கொள்வதில் வரையறைகளை தோற்றுவித்தது. இலங்கையில் உள்ள வங்கிகள் கடந்த வருடத்தில் தமது வெளிநாட்டுக் கடன் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளை குறைக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. எனவே, வங்கிகளின் சர்வதேச பிரிவுகள் நாணய கடிதங்களை திறப்பதிலும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கான கையாள்வதிலும் சிரமங்களை எதிர்நோக்கின.

ஏறத்தாழ ரூ. 4.0 திரில்லியன் உள்ளநாட்டில் வழங்கப்பட்ட அரசாங்க கடன்களில் வங்கி துறையினரால் முதலீடு செய்யப்பட்டதோடு, இதில் பெரும்பாலானவை ஒழுங்குமுறை தேவைகளை பூர்த்தி செய்கின்றன.

கண்ணோட்டம்




சர்வதேச இறையாண்மை முறிகள் (ISB) மற்றும் இலங்கை அபிவிருத்தி முறிகளில் (SLDBs) வங்கிகள் முதலீட்டை கொண்டுபோகும் போது, உச்சவரம்பானது (haircut) வங்கித் துறையில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும். நாட்டின் பொருளாதாரத்தை புத்துயிர் பெறச் செய்வதற்கு மீளொழுச்சியுடைய வங்கித் தொழில் பிரதானமான கருவியாக செயற்படுகின்றது. இந்த காரணத்திற்காக, உள்ளநாட்டுக் கடனுக்கான வரம்பை நிர்ணயிப்பது சாத்தியமற்றது என்றாலும் மாறாக கடன் மீள செலுத்தும் கால எல்லையை நீடிப்பது அல்லது கடனிற்கான விபரணத்தை மாற்றுவது சாத்தியமாகும்.

வெளிநாட்டு அபிவிருத்திகள்

② உலகளாவிய தொழிற்படும் சூழல்

உலக வர்த்தகம் மற்றும் ஐக்கிய அமெரிக்க டொலரின் நகர்வு

2022 ஆண்டில், அதிகரித்து வரும் புவியார் அரசியல் பதற்றங்கள் இருந்த போதிலும், ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் மேம்பாட்டு மாநாட்டின் (UNCTAD) உலகளாவிய வர்த்தக புதுப்பிப்பின் (மார்ச் 2023) படி, உலக வர்த்தகம் 2.7% வளர்ச்சியைப் பதிவு செய்து ஐ.அ. டொலர் 32.0 திரில்லியனை எட்டியது. இருப்பினும், 2022 நான்காம் காலாண்டில் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமைகள், பூச்சிய கொவிட் கொள்கைகளை நீக்குதல் மற்றும் பணவீக்க அழுத்தங்கள் மற்றும் நெருக்கடிகள் ஆகியவை வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க மந்தநிலையை விளைவித்துள்ளன.



ஆதாரம்: உலக வர்த்தக அமைப்பு

அமெரிக்க மத்திய வங்கியின் இறுக்கமான கொள்கை சுழற்சிக்கு மத்தியிலும் அமெரிக்க டொலரின் பாதுகாப்பான முதலீடு எனும் நிலை உயர்வதால், DXY சுட்டெண் அமெரிக்க டொலர் வரலாற்றில் உயர்ந்த மட்ட அளவில் பெறுமதியேற்றம் அடைந்துள்ளதைக் குறிக்கிறது. அமெரிக்க டொலரின் மதிப்பு தொடர்ச்சியாக மதிப்பேற்றம் பெறுவதால் மேம்பட்ட மற்றும் வளர்ந்து வரும் மத்திய வங்கிகளுக்கு சவாலாக உள்ளது. பல கொள்கை வகுப்பாளர்கள் (சில், செக் குடியரசு, இந்தோனேசியா ஐப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா) நாணயத்தின் பெறுமதியில் நிலையற்ற தன்மையை கட்டுப்படுத்தவும் அதிகரித்த இறக்குமதி பொருட்களின் விலைகளால் ஏற்படக்கூடிய பணவீக்கத்தை நிர்வகிப்பதை நோக்கமாக கொண்டு அந்நியச் செலாவணி சந்தையில் தலைவிரித்து தயாராக உள்ளனர் அல்லது சமீபகாலம் செய்கின்றனர். அமெரிக்க டொலரின் பெறுமதி நகர்வு, அமெரிக்காவின் சொத்துக் குறைப்பு எதிர்பார்ப்புகள் மற்றும் முன்னேறிய பொருளாதாரங்களால் எடுக்கப்பட்ட வட்டி விகிதம் தொடர்பான கொள்கைகள் ஆகியவற்றுக்கு பதிலளிக்கும் விதமாக, சமீபத்திய மாதங்களில் லேசான ஏற்ற இறக்கங்களுடன் தங்கத்தின் விலைகள் குறைந்து வருகின்றன.

② இலங்கையின் பொருளாதாரத்தின் மீதான தாக்கம்

நாணயமாற்று வீதம் நகர்வுகள்

2021 வருட இறுதி மற்றும் 2022 இன் முற்பகுதியில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி ரூ.200-203 என்ற அடிப்படையில் இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டு நாணயங்களுக்குக்கான உள்ளநாட்டு சந்தையில் தலையீட்டின் காரணமாக நிலையானதாக காணப்பட்டது. எவ்வாறாயினும், உள்ளநாட்டு அந்நியச் செலாவணி சந்தையில் திரவத்தன்மையின் கடுமையான பற்றாக்குறை நாணய மாற்று வீதத்தில் தொடர்ந்து அழுத்தங்களைச் செலுத்தியதன் காரணமாக, மார்ச் 2022 இன் தொடக்கத்தில் அனுமதிக்கப்பட்ட சீர்திருத்தத் தேவைப்பட்டது. இதன்

கண்ணோட்டம்



தற்போதைய புவியார் அரசியல் பதற்றங்கள் மற்றும் இறுக்கமான நிதி நிலைமைகள் காரணமாக 2023 ஆம் ஆண்டில் உலக வணிகப் பொருட்களின் அளவு 1.7% வளர்ச்சிக்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய விநியோகச் சங்கிலிகளின் பரிணாமம் மற்றும் பசுமையான உலகப் பொருளாதாரத்தை தோக்கிய மாற்றம் ஆகியவை வரவிருக்கும் ஆண்டில் வர்த்தக போக்குகளைப் பாதிக்கலாம்.

ஐரோப்பாவில், எரிசக்தி விலைகளின் ஏற்றத்தாழ்வு நிறுவனங்கள் மற்றும் குடும்பங்களின் வரவுசெலவுத் திட்டங்களைக் கட்டுப்படுத்துகிறது. அதே நேரத்தில், அமெரிக்காவில், பணவியல் கொள்கை இறுக்கமானது செலவளிக்கும் திறனை கட்டுப்படுத்துகின்றது.

சீன உற்பத்தித் துறையானது தொடர்ச்சியாக பூச்சிய - கொவிட் கொள்கை மற்றும் அதுடன் தொடர்புடைய உற்பத்தி இடையூறுகள் காரணமாக பொருளாதார மந்தநிலையுடன் இணைந்து பலவீனமான வெளிப்புற தேவையுடன் தொடர்ந்து போராடியது. பல நாடுகளுக்கு, எரிபொருள், உணவு மற்றும் உரத்திற்கான இறக்குமதி கட்டணங்கள் அதிகரித்து வருவதால், கடன் சுமை அதிகரிப்பதை தவிர்க்க செலவளிப்பை பகுப்பாய்வு செய்ய கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். எனவே, உலக வர்த்தக அமைப்பின் (WTO) கண்ணோட்டத்தின் படி 2023 இல் உலகளாவிய வர்த்தக வளர்ச்சி பலவீனமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க டொலர் குறியீட்டு எண் (DXY), ஏறக்குறைய இரண்டு வருடங்கள் தொடர்ந்து வலுப்பெற்றிருந்தாலும், உண்மையான மற்றும் எதிர்பார்க்கப்பட்ட விகித வேறுபாடுகள் தொடர்ந்து விரிவடைந்து வந்த போதிலும், செங்குத்தான வீழ்ச்சி காணப்பட்டது. அமெரிக்க டொலருக்கான தேவை குறைந்து வருவதே இதற்குக் காரணமாக இருக்கலாம்.


2023 ஆம் ஆண்டில், மிகவும் சிக்கலான இயக்கவியல் முறைகள் அமெரிக்க டொலரை இயக்கும். எதிர்காலத்தில், ஐரோப்பாவில் எரிசக்தி தேவைகள் அதிகரிப்பது யூரோ மீதான அழுத்தத்தை தொடர்ந்து குறைக்கும். ஐரோப்பா, இங்கிலாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ள மத்திய வங்கிகள் அந்தந்த நாணயம் மற்றும் பிணையச் சந்தைகளில் அதிக அணுகுமுறையை எடுத்துக்கொள்வதால், உள்ளநாட்டு மாற்று விகிதத்தின் மீதான அழுத்தம் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு குறையும். பணவீக்க சரிவு மற்றும் மெதுவான வளர்ச்சி காரணமாக அமெரிக்க டொலர் அழுத்தத்திற்கு உள்ளாக வாய்ப்புள்ளது.

விளைவாக, சந்தை சக்திகளால் செலாவணி விகிதத்தின் மீதான பெருமளவு மிகைப்படுத்தல் காரணமாக, 2022 ஏப்ரல் இறுதிக்குள் இலங்கை ரூபாயின் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் பெறுமதி 41.4% என்ற கணிசமான அளவில் வீழ்ச்சியடைய வழிவகுத்தது. 13 மே 2022 இல் இலங்கை மத்திய வங்கி நிபுணர்களுடன் இணைந்து சந்தையில் மிகைப்படுத்தப்பட்ட ஊகத்தால் ஏற்படக்கூடிய நிலையற்ற தன்மையை குறைப்பதற்கு புதிய நாணய பரிமாற்ற ஏற்பாட்டை அறிமுகப்படுத்தியது.

அதன்படி, வங்கிகளுக்கிடையேயான சந்தையில் முதல்நாள் தீர்மானிக்கப்பட்ட நிறையேற்றப்பட்ட சராசரி சந்தை செலாவணி விகிதத்தின் அடிப்படையாகக் கொண்டு இருபக்கமும் மாறல்களின் வீச்சை அனுமதிக்கக்கூடிய உடன் சந்தை செலாவணி விகிதத்தில் ஏற்படும் தளம்பல்களின் அளவு மீது இலங்கை மத்திய வங்கி உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளுக்கு நாளாந்த வழிகாட்டியை வழங்கத்

➤ நாம் தொழிற்படும் முறையை வடிவமைக்கும் பாரிய போக்குகள்

தொடங்கியது. அதன்படி, 2022 மே 13 முதல் 2022 செப்டெம்பர் இறுதி வரை, அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் சிறிதளவு தேய்மானத்தையே பதிவு செய்தது. ஒட்டுமொத்தமாக, 2022 வருடத்தில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதி 44.8% ஆல் குறைந்தள்ளது. 2022 ஆம் ஆண்டின் இறுதியில் ஸ்டெர்லிங் பவுண்ட், யூரோ, ஜப்பானிய யென் மற்றும் இந்திய ரூபாய் ஆகியவற்றிற்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பும் சரிந்துள்ளது. அந்நிய செலவாணியிலான திரவ தன்மை பற்றாக்குறை மத்தியில் 2022 ஆம் ஆண்டில் வெளிநாட்டு நாணயங்களுக்கான உள்நாட்டு பரிமாற்று சந்தை குறைவான செயற்திறனுடன் செயற்பட்டது.



ஆதாரம்: உலக வர்த்தக அமைப்பு

வர்த்தக கணக்கு

வெளித்துறையின் அழுத்தங்கள் இலங்கையில் பொருளாதார நெருக்கடியாக உருவெடுத்தது. பொருட்களின் அதிக விலைகள் இறக்குமதி விலைகளை உயர்த்தி வர்த்தக பற்றாக்குறையை விரிவுபடுத்தியது.

2022இல் முதன்முறையாக ஒரு வருடத்திற்கான ஏற்றுமதி வருவாய் 13.0 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியது. சாதகமான மாற்று விகிதம் மற்றும் அதிகரித்த தொழில்துறை வருமானம் மற்றும் கனிம ஏற்றுமதியிலிருந்து பெறப்பட்ட வருவாய் ஆகியவற்றால் 2021 இல் பதிவு செய்யப்பட்ட அதிகபட்சத்திலிருந்து 4.9% அதிகரிப்பைப் பதிவு செய்தது, அவசரமற்ற இறக்குமதிகள், 2022 இன் பெரும் பகுதியில் நிலவிய திரவநிலை கட்டுப்பாடுகளின் விளைவாக குறைந்த தேவை நிலைமைகள், அதிக எண்ணெய் விலைகள் இருந்த போதிலும் மாற்று விகிதத்தில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க தேய்மானம் ஆகியவற்றின் விளைவாக, 2022 இல் இறக்குமதி செலவு 11.4% குறைந்து அமெரிக்கடொலர் 18.3 பில்லியனாக காணப்பட்டது. இதன் விளைவாக, வர்த்தகக் கணக்கின் பற்றாக்குறை 2021 இல் பதிவு செய்யப்பட்ட ஐ.அ.டொ 8.1 பில்லியனில் இருந்து 2010 இற்கு பின்னரான மிகக் குறைந்த நிலையான ஐ.அ.டொ 5.2 பில்லியனாக 2022 இல் குறைவடைந்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து பணிவீரோடம் அனுப்பப்படும் பணம்

வெளிநாட்டிலிருந்து பணிவீரோடம் அனுப்பப்படும் பணம், ஆண்டின் பிற்பகுதியில் குறிப்பிடத்தக்க மீட்சி காணப்பட்டமையால் 2021 இன் ஐ.அ.டொ 5.5 பில்லியனில் இருந்து 2022 இல் 31.0% ஆல் (YOY) ஐ.அ.டொ 3.8 பில்லியனாக குறைவடைந்தது. மார்ச் 2022 இன் ஆரம்பத்தில் செலாவணி விகிதத்தில் ஏற்பட்ட சீராகாமானது கணிசமான அளவு அதிகரிப்பை ஏற்படுத்தியதுடன், வங்கி முறைக்கு வெளியே உள்ளவர்களுடன் வங்கிகள் வழங்கிய மாற்று விகிதங்களை படிப்படியாக சீரமைத்து வங்கி முறைமையினூடாக தொழிலாளர் பணப்பெறுகைகளை பெற்றுக்கொள்ள வழிவகுத்தது.

கற்றுலாப் பயணிகளின் வருகை

2021 இல் 194,495 கற்றுலாப் பயணிகளின் வருகையுடன் ஒப்பிடுகையில் 2022 இல் மொத்தம் 719,978 கற்றுலாப் பயணிகளின் வருகை பதிவானது. இது 2019 இல் இருந்து அதிக எண்ணிக்கையிலான கற்றுலாப் பயணிகளின் வருகையைப் பதிவு செய்துள்ளது. இந்தியா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகியவை 2022 இல் முதன்மையான கற்றுலா சந்தைகளாக இருந்தன. கற்றுலா துறையில் இருந்தான வருமானம் 2021 இல் காணப்பட்ட ஐ.அ.டொ 507 மில்லியனுடன் ஒப்பிடும் போது 2022 இல், ஐ.அ.டொ 1.1 பில்லியனாக பதிவு செய்யப்பட்டது.

நதி பாய்ச்சல்கள்

அரசாங்கப் பிணையங்கள் சந்தையில் வெளிநாட்டு முதலீடுகள் 51 மில்லியன் அமெரிக்க டொலர்களாக

மொத்த நிகர உள்வருகையை பதிவு செய்தன. 2022 இன் போது, ஒட்டுமொத்த அடிப்படையில், கொழும்பு பங்குச் சந்தை (CSE) முதன்மை மற்றும் இரண்டாம் நிலை சந்தை பரிவர்த்தனைகள் உட்பட, ஐ.அ.டொ 182 மில்லியன் அளவிலான வெளிநாட்டு முதலீடுகளின் தேறிய உட்பாய்ச்சலை பதிவு செய்தது.

2022 ஆம் ஆண்டில், உட்பாய்ச்சல்கள் எல்லைக்குட்பட்டதாக இருந்த போதிலும், நிதிக் கணக்கில் இருந்து வெளியேறும் தொகை அதிகமாகவே இருந்தது. மேலும், 12 ஏப்ரல் 2022 அன்று கடன் நிறுத்தம் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக 2022 இன் முதல் பாதியில் சர்வதேச முறிகளின் முதிர்வு உட்பட குறிப்பிடத்தக்க வெளிப்புறக் கடன் சேவை செலுத்துதல்கள் செய்யப்பட்டன.

சென்மதி நிலுவை மற்றும் மொத்த உத்தியோகபூர்வ ஒதுக்கங்கள்

நிகர சர்வதேச ஒதுக்கங்களில் ஏற்பட்ட மாற்றத்தைக் குறிக்கும் சென்மதி நிலுவையின் ஒட்டு மொத்த மீதி, தொடர்புடைய காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, 2022 இல் குறிப்பிடத்தக்க பற்றாக்குறையை பதிவு செய்தது.

மட்டுப்படுத்தப்பட்ட வெளிநாட்டு நாணய வரவுகளுக்கு மத்தியில் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்புகளைப் பயன்படுத்தி அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்கான பகுதி நிதி தொடர்ந்து செலுத்தப்பட்டது. அதன்படி, நிதியியல் கணக்கிற்கு குறைந்த உட்பாய்ச்சல், இலங்கை மத்திய வங்கியிடம் இருந்து உள்நாட்டு அந்நியச் செலாவணி சந்தைக்கு நிகர விற்பனை மற்றும் குறிப்பிடத்தக்க உயர் கடன் சேவை செலுத்துதல் ஆகியவற்றின் விளைவாக மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு டிசம்பர் 2022 இன் இறுதியில் ஐ.அ.டொ 1.9 பில்லியனாக குறைந்தது. இது 2021 இல் பதிவு செய்யப்பட்ட ஐ.அ.டொ 3.1 பில்லியனுடன் ஒப்பிடும்போது குறைவாகும். இதில் சுமார் ஐ.அ.டொ 1.4 பில்லியனுக்கு சமமான பயன்பாட்டிற்கான நிபந்தனைகளுக்கு உட்பட்ட, சீனாவின் மக்கள் வங்கியிடம் இருந்தான நாணய பரிமாற்ற வசதியும் அடங்கும்.

கண்ணோட்டம்

உலக வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள மந்தமான வளர்ச்சி மற்றும் ஏற்றுமதி மற்றும் பணப் பரிமாற்றங்கள் மூலம் வெளிநாட்டு நாணய வருவாய் சீராக வருவதைச் சுற்றியுள்ள நிச்சயமற்ற தன்மை காரணமாக எதிர்வரும் காலத்தில் இலங்கையின் வெளிநாட்டு நிலை பாதிக்கப்படலாம். மேலும், அத்தகைய அந்நிய செலாவணி திரவநிலை இடர்கள் பொருண்மியமானதாக காணப்பட்டால், அது உள்நாட்டு அந்நிய செலாவணி சந்தையின் வெளிநாட்டு நாணய திரவநிலையை மோசமாக பாதிக்கும்.

➤ வாங்கித் துறை மீதான பாதிப்பு

வெளிநாட்டு உட்பாய்ச்சல்கள்
மொத்த வருடாந்தப் பணம் அனுப்புதல் தொடர்ந்து குறைந்து வந்தது, இது வெளிநாட்டு வரவு வழிகளைக் கட்டுப்படுத்தியதால் பணம் மடைமாற்றப்பட்டதைக் குறிக்கின்றது. தொடர்ச்சியான தேய்மானம் நாணயத்தின் மீதான நம்பிக்கையை குறைத்து, வெளிநாட்டு நாணய உட்பாய்ச்சலை மட்டுப்படுத்தும். சந்தை மீதான நம்பிக்கை இழப்பானது, இறுக்கமான அந்நிய செலாவணி பரிமாற்ற கட்டுப்பாடுகள் மற்றும் இலங்கை மத்திய வங்கியால் விதிக்கப்பட்ட கட்டாய திருப்பி அனுப்புதல் மற்றும் மாற்றுதல் விதிகள் என்பன மத்தியிலும் குறிப்பாக முறையான வழிகள் மூலம் இலங்கைக்கு ஏற்றுமதி வருமானம் மற்றும் பண அனுப்புதலில் சவால்களை உருவாக்கியது.

வெளிநாட்டு நாணய திரவநிலை

புதிய மூலதனம் மற்றும் நிதி உட்பாய்ச்சல் இல்லாத நிலையில், கட்டாய மாற்றலுக்குட்பட்ட வெளிநாட்டு பரிமாற்ற உட்பாய்ச்சல் (ஏற்றுமதி மற்றும் பணம் அனுப்புதல்), மற்றும் முன்னுரிமை அடிப்படையிலான இறக்குமதி முன்னுரிமை மற்றும் பங்கீடு உள்ளிட்ட இறுக்கமான அந்நியச் செலாவணி பரிமாற்ற நடைமுறைகள் சுமத்தப்பட்டன. வங்கி அமைப்பில் உள்ள நிகர வெளிநாட்டு சொத்துக்களின் தேய்வு பொருளாதார நடவடிக்கைகளுக்காக அந்நிய செலாவணி தேவைகளை பூர்த்தி செய்து சவால்களை ஏற்படுத்தியது. இதன் விளைவாக எரிபொருள், சமையல் எரிவாயு, பால்மா மற்றும் கோதுமை ஆகியவற்றுக்கான பற்றாக்குறை கடுமையான சமூக-பொருளாதார இடையூறுகளை ஏற்படுத்தியது.

மேலும், உள்நாட்டு அந்நியச் செலாவணி சந்தையில் திரவநிலை பற்றாக்குறை அதிகரித்ததால், தேய்மான அழுத்தங்கள் ஏற்பட்டன மற்றும் மார்ச் 2022 தொடக்கத்தில் மாற்று விகிதத்தை நிர்ணயிப்பதில் அதிக நெகிழ்வத்தன்மையை அனுமதித்தது. இது நாணய பரிமாற்ற விகிதத்தில் கணிசமான தேய்மானத்தை ஏற்படுத்தியதோடு, வங்கிகளின் ரூபாய் அடிப்படையிலான நிதிநிலைமை கூற்று தயாரிப்பில் கணிசமான சீர்திருத்தங்களை வழிவகுத்தது.

வர்த்தக நதி

அந்நியச் செலாவணியின் கடுமையான பற்றாக்குறை மற்றும் இறக்குமதியாளர்கள் பொருட்களை இறக்குமதி செய்யும் திறனைக் கட்டுப்படுத்தியமை காரணமாக வர்த்தக நிதி வணிகம் எதிர்மறையாகப் பாதிக்கப்பட்டது. வங்கிகள் பெறுமதி மற்றும் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை ஆகிய இரண்டிலும் குறைவு ஏற்பட்டதை கண்ணுற்றது. அத்தகைய வங்கிகள் பொருட்களின் தன்மையை அடிப்படையாகக் கொண்டு இறக்குமதியை வசதியளித்ததுடன் வெளிப்புறக் கொடுப்பனவுகளுக்கான தேவை, நாணயத்தின் இருப்பை விட அதிகமாக இருப்பதால், பங்கீட்டு அடிப்படையிலான இறக்குமதி நாணய கடிதங்களை உள்நாட்டுப்படுத்தியது. வங்கி வழிகள் மூலம் உள்நாட்டுக் கணக்கில் தொகை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு கட்டளை அடிப்படையிலான வருமானத்தில் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

அந்நியச் செலாவணி விகிதங்களில் ஸ்திரத்தன்மை, வணிகங்கள் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதன் மூலம் வர்த்தக நடவடிக்கைகளை அதிகரிக்க உதவும். கூடுதலாக, மாற்று விகிதங்களில் ஸ்திரத்தன்மை, குறைந்த அளவிலான அபாயத்தைக் குறிக்கும் என்பதால், வெளிநாட்டு முதலீட்டிற்கு நாட்டை மிகவும் கவர்ச்சிகரமான இடமாக மாற்றும்.

➔ நாம் தொழிற்படும் முறையை வடிவமைக்கும் பாரிய போக்குகள்

➔ பெறுமதி உருவாக்கச் செயல்முறை மீதான தாக்கங்கள்

வங்கிகளைப் பொறுத்தவரை, “கடுமையான பாதகமான” சூழ்நிலையின் கீழ் நிச்சயமற்ற பொருளாதார சூழலானது, வருவாய் வளர்ச்சி சாத்தியத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். முக்கிய இடர்களானவை கடன்கள் மற்றும் முற்பணங்களில் மெதுவான வளர்ச்சி குறிப்பாக முடக்கப்பட்ட சில்லறை கடன் நிறுவனங்கள் முதலீடு செய்யாதது மற்றும் குறைந்த பரிவர்த்தனை அளவுகள் வருவாய் வளர்ச்சியை எதிர்மறையாக பாதிக்கின்றமை உயரும் வட்டி விகிதங்களால் தொழிற்படா கடன்களில் ஏற்பட்ட அதிகரிப்பு வேலை இழப்புகள் மற்றும் நிறுவன கடன்கள் செலுத்த இயலாத நிலை போன்றவற்றை உள்ளடக்குகின்றது.

➔ இடர்கள் மற்றும் வாய்ப்புக்கள்

எமது இடர்கள்

- ➊ நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான பொருளாதாரச் சூழல், தொழில்துறை முழுவதும் கடன் புத்தகங்களின் லாபத்தை தொடர்ந்து இழக்கச் செய்வதோடு, குறுகிய காலத்தில் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் கொடுப்பதால் ஏற்படும் சில இழப்புகளை வங்கி பொறுப்பேற்கும் நிலை ஏற்படும்.
- ➋ கொவிட்-19க்கு முந்தைய நிலைகளில் இருந்து டிபிட் மற்றும் S & P ஆகிய இரண்டும் இறையாண்மை கடன் செலுத்தா நிலைக்குத் தரமிறக்குவது, புதிய வெளிநாட்டு நிதியை அணுகுவதை ஏறக்குறைய இல்லாததாக்குகிறது.
- ➌ அதிக பணவீக்க நிலைகள் காரணமாக சொத்து தரத்தில் கணிசமான செலவு அழுத்தங்கள் மற்றும் அதிகரித்த அழுத்தங்கள்.
- ➍ அதிக பணவீக்க நிலைகளை எதிர்த்துப் போராட இலங்கை மத்திய வங்கியின் கொள்கை விகிதங்களின் அதிகரிப்பினால், கடன் புத்தகத்துடன் ஒப்பிடும்போது வைப்புத்தொகைகள் விரைவான வேகத்தில் மறுவிலை செய்யப்படுகின்றமையால் ஏற்பட்ட கணிசமான வருவாய் அழுத்தம்.

எமது வாய்ப்புக்கள்

- ➊ வணிக நம்பிக்கையை மீட்டெடுப்பது மற்றும் நுகர்வோர் நம்பிக்கையை படிப்படியாகக் கட்டியெழுப்புவது போன்ற பேரண்ட பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவது நிதி இலக்குகளை அடைவதற்கு துணைபுரியும்.
- ➋ எங்களின் சொத்துப்பட்டியல் வளர்ச்சி வாய்ப்புகளை மறுமதிப்பீடு செய்தல் மற்றும் சவாலான இயக்கச் சூழலில் மீள்நிலையை நிலைநிறுத்துவதற்கு செயற்படல்.
- ➌ எதிர்காலத்தில் பயன்படுத்தக்கூடிய வாய்ப்புக்களோடு இயைந்து செயற்படுவதற்கு நெகிழ்ச்சியானதாக இருத்தல்.

➊ குறுங்காலம் முதல் இடைக் காலம் வரை வாய்ப்புகளிலான அதிகரிப்பு

➋ குறுங்காலம் முதல் நீண்டகாலம் வரை வாய்ப்புகளிலான அதிகரிப்பு

➌ குறுங்காலம் முதல் இடைக் காலம் வரை இடர்களிலான அதிகரிப்பு

➍ குறுங்காலம் முதல் நீண்டகாலம் வரை இடர்களிலான அதிகரிப்பு

➎ 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் எந்த மாற்றமும் இல்லை.

➔ இடர்களைத் தணித்து வாய்ப்புக்களைப் பயன்படுத்துவதற்கான எமது அணுகுமுறைகள்

- ➊ உலகளாவிய மற்றும் பிராந்திய வளர்ச்சிகளின் தற்போதைய மதிப்பீட்டின் அடிப்படையில் ஆபத்துக்களை அடையாளம் கண்டு அவற்றைக் குறைப்பதன் அடிப்படையில் இடர் உத்தி மற்றும் இடர் விருப்ப மதிப்புகளை கண்காணித்தல் மற்றும் முகாமை செய்தல்.
- ➋ பல வெளிப்புற மற்றும் உள் காரணிகளின் சாத்தியமான விளைவுகளை மதிப்பீடு செய்ய நிலைமைகளை பயன்படுத்துதல்.
- ➌ இடர் குறைப்பு உத்திகளை திறம்பட நிர்வகிப்பதற்கான நிச்சயமற்ற பொருளாதாரக் கண்ணோட்டத்தால் முன்வைக்கப்படும் எதிர்மறையான இடர்களைக் கண்காணித்தல்.
- ➍ பல்வகைப்படுத்தல் மற்றும் சந்தை மேம்பாட்டிற்காக வணிக மேம்பாட்டு உத்திகள் மற்றும் வணிக நிகழ்வுகளை உருவாக்குதல்.

➔ நாம் தொழிற்படும் முறையை வடிவமைக்கும் பாரிய போக்குகள்

➔ **செயற்பாட்டிலுள்ள ஆளுகை**

வணிகத்தை நடத்துவதற்கு எம்மிடமுள்ள திறன்களை குறிப்பாக வருவாய் உருவாக்கல் திறன், போதுமான மூலதனம் மற்றும் திரவத்தன்மையைப் பேணுதல் போன்ற இடர்களுடன் தொடர்புடைய திறன்கள் மீதான எதிர்பாராத மற்றும் சமூக-அரசியல் நெருக்கடியின் தாக்கத்தினை பணிப்பாளர் சபை மிகவும் நெருக்கமாக ஆராய்ந்தது. பணிப்பாளர் சபையானது பொருளாதார தாக்கங்களை எதிர்கொள்வதன் பொருட்டு 2023ஆம் ஆண்டு தொடக்கம் 2025ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதிக்கான திருத்தப்பட்ட மூலோபாய வணிகத் திட்டத்திற்கும் 2023ஆம் ஆண்டு வருடாந்த வரவு செலவுத் திட்டத்திற்கும் ஒப்புதல் அளித்துள்ளதுடன் அத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தடுத்த திருத்தங்களையும் கருத்திற்கொள்ளும்.

ஒருங்கிணைந்த இடர் முகாமைத்துவக் குழுவானது (BIRMC) அதிகரித்த இடர் பிரிவுகளை முழுமையாக மதிப்பீடு செய்யவதற்கு அதிகபடியான அறிக்கைகள் உறுதுணையாகவிருந்தன. மேலும், இவ்விடர்களின் பெரும் பொருளாதார நிலைமைகளின் தாக்கத்தின் காரணமாக தொடர்புடைய கட்டுப்பாடுகளை மேம்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் செயற்பாட்டு இழப்புகள், மோசடி இடர்கள், முகாமைத்துவ செயற்பாடுகள் மற்றும் படிமுறைகள் ஆகியவை நெருக்கமாக கண்காணிக்கப்பட்டன. வங்கியின் நிதிச் கூற்றுக்களைத் தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் முகாமைத்துவ அனுமானங்கள், மதிப்பீடு முறைகள் மற்றும் முடிவுகளை பணிப்பாளர் சபையின் கணக்காய்வுக் குழு மதிப்பீடு செய்தது.

➔ **தொடர்புடைய பொருண்மிய விடயங்கள்**



பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நிச்சயமின்மைக்கிடையே வணிக மீளெழுச்சி

மக்கள்

இலாபம்

கூழல்/விளக்கம்	புவிசார் அரசியல் மற்றும் தொடர்புடைய ஏற்ற இறக்கம், சிக்கலான தன்மை மற்றும் நாட்டின் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நிலைமைகளில் ஸ்திரீமின்மை என்பன சமூக மற்றும் பொருளாதார ரீதியாக இடையூறான நிலைமைகளை உருவாக்குகின்றன. அத்துடன், செயற்பாட்டு சூழலை கணிசமாக மாற்றி போக்குகளை துரிதப்படுத்தி வங்கியின் கட்டமைப்பு சிக்கல்களை முன்னிலைப்படுத்துகின்றன.
அது ஏன் பொருண்மியமாகவுள்ளது	வாடிக்கையாளர்களுக்கு செலவின ஆற்றலை குறைப்பதோடு இலாபம் மற்றும் காசுப்பாய்வில் தாக்கத்தை ஏற்படுத்துவதன் ஊடாக எந்தவொரு பாரிய பொருளாதார, சமூக மற்றும் அரசியல் சீர்குலைவினாலும் எமது தயாரிப்புகள் மற்றும் சேவைகளுக்கான கேள்வியை குறைவடையலாம். தடையற்ற சேவை, விவேகமான இடர் மேலாண்மை மற்றும் உறுதியான மூலதன நிலை ஆகியவற்றின் மூலம் எமது போட்டித் தன்மையையும் வங்கியின் நம்பகத் தன்மையையும் பாதுகாப்பதற்கான தூண்டுதலை வழங்குகிறது.
முக்கியத்துவத்தில் ஆண்டு வாரியான அதிகரிப்பு	அதிகரித்திருந்தது
அதிகரித்ததற்கான காரணங்கள்	பொருளாதாரச் சுருக்கம், அதிகரித்த வேலைவாய்ப்பின்மை, நாணய ஏற்ற இறக்கம், திரவத்தன்மை அதிகரிப்பு, அதிகரித்து வரும் சமூக அமைதியின்மை, அதிகரித்த நிர்வாகச் செலவுகள், பணவீக்கம், பெரும் பொருளாதார அடிப்படைகளை பலவீனப்படுத்துதல் போன்ற காரணிகள் வளர்ச்சி மற்றும் முதலீட்டுத் தடை போன்ற காரணிகள் கடனுக்கான கேள்வியைக் குறைத்து வணிகச் செலவினையும் வாடிக்கையாளர்கள் திருப்பிச் செலுத்தத் தவறுகின்றமையையும் அதிகரிக்கலாம்.
முகாமைத்துவ அணுகுமுறை	<ul style="list-style-type: none"> பொருளாதாரம், துறை சார்ந்தவை, பிராந்திய மற்றும் உலகளாவிய அரசியல் நிகழ்வுகள் உட்பட உள்ளூர் மற்றும் உலகளாவிய நிலைமைகளைக் கண்காணித்தல். செயல்திறன்மிக்க இடர் முகாமைத்து உத்திகளைப் பயன்படுத்தி வெளிப்புற மற்றும் உட்புற இயக்கிகளால் உருவாகும் மூலோபாய, செயற்படுத்தல் மற்றும் வணிக இடர்களைக் குறைத்தல். நிறுவனத் திட்டமிடலும் வரவு செலவுத் திட்டம் ஆகியவை உத்திகளை மேம்படுத்துவதற்கும் மூலதனத்தை மறு முன்னுரிமைப்படுத்துவதற்கும் நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. தற்போதைய நிலைமைகளைத் தாங்கும் வகையில் நிதிச் சொத்துகளை நிலைநிறுத்துதல் மற்றும் எதிர்கால சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்தல். மையப்படுத்தப்பட்ட மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலீடுகள் மூலோபாய இலக்குகளுடன் இணைந்துள்ளதோடு தற்போதைய சூழ்நிலைத் திட்டமிடல் மூலம் ஆதரிக்கப்படுகிறது. பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகளை ஆதரிப்பதற்காக அரசாங்கம், சமூகங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடனான ஈடுபாட்டை அதிகரித்தல் மூலோபாய மற்றும் பாரியளவிலான திட்டங்கள் சரியாக திட்டமிடப்பட்டு, செயற்படுத்தப்படுவதுடன் அவை நெருக்கமாக கண்காணிக்கப்படுவதையும் உறுதிசெய்தல் 2023ஆம் ஆண்டு மற்றும் அதற்குப் பிறகான கண்ணோட்டத்திற்கு பதிலளிக்கும் வகையில் இடர் நிலையை அமைப்பதற்கான வலுவான அணுகுமுறையை பேணுதல்
இடர் வகை¹	நிதியியல், செயற்பாட்டு, சந்தை, கடன்
காலச் சட்டகம்²	குறுகிய காலம் தொடக்கம் நடுத்தரம் வரை

¹ முக்கியத்துவத்தில் ஆண்டுக்கு ஆண்டான அதிகரிப்பு: அதிகரித்தது/வளர்ந்து வரும்/நிலையானது/குறைக்கப்பட்டது
² இடர் வகைகள்: நிதி, மூலோபாயம், செயற்பாட்டு, கடன், சந்தை, திரவத்தன்மை மற்றும் நற்பெயர்
³ கால அளவு: தேசிய சேமிப்பு வங்கியை கணிசமாக பாதிக்கும் என நாம் மதிப்பீடும் கால அளவை ஒவ்வொரு முக்கிய வெளிப்புற காரணிக்கும் குறிப்பிடுகின்றோம். இவ்வொருங்கிணைந்த அறிக்கைக்கு, குறுகிய காலம் என்பது அடுத்தவரும் நிதியாண்டாகும் (2023 டிசம்பர் 31 திகதியில் முடிவடையும்), நடுத்தர காலமானது 2025 டிசம்பர் 31 திகதி வரையிலான காலப்பகுதியாகும். நீண்ட காலமானது 2025 டிசம்பர் மாதத்திற்கு அப்பாற்பட்டதாகும்.

➔ நாம் தொழிற்படும் முறையை வடிவமைக்கும் பாரிய போக்குகள்



நிதிசார் நிலைபேறான தன்மை மற்றும் இலாபத்தன்மை

இலாபம்

சூழல்/விளக்கம்	பொருளாதார, நிதியியல் நெருக்கடிகளின்போது எமது நிதி வலிமையைப் பாதுகாத்தலும் எதிர்சுழற்சி நடவடிக்கைகளுக்கான பங்கினை வகித்தலும்
அது ஏன் பொருண்மீயமாகவுள்ளது	நிதி ஸ்திரத்தன்மையும் இலாபமும் எமது அக்கறைதாரர்களுக்கான மதிப்பை உருவாக்குவதற்கும் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால அடிப்படையில் எமது வணிகத்தை வளர்ப்பதற்கும் பிரதானமாக உதவுகின்றன.
முக்கியத்துவத்தில் ஆண்டு வாரியான அதீகரிப்பு ¹	அதிகரித்திருந்தது
அதீகரித்ததற்கான காரணங்கள்	<ul style="list-style-type: none"> ➔ நிச்சயமற்ற தன்மையின் காரணமாக சொத்து விலைகளில் (பரிமாற்ற வீதங்கள், வட்டி வீதங்கள், சொத்து மற்றும் பங்கு) ஏற்பட்ட மாற்றங்கள் இலக்கு வளர்ச்சி மற்றும் திரவத்தன்மை நிலைகளை அடைவதற்கான திறனை மோசமாக பாதிப்பதுடன் சொத்து மதிப்புகள் குறைவதற்கும் வழிவகுக்கும். ➔ மீள் விலையிடல் இடரின் காரணமாக சொத்து விலைகளின் அதிகரித்த ஏற்ற இறக்கமானது சொத்துக்களின் வருவாய் திறனை பாதிக்கலாம். ➔ மீள்நிதியளிப்பு இடருடன் பங்கு சந்தை முதலீடுகள், நிலையான வருமான முதலீடுகள் (வைப்புக்களில் 60% ஆனவை அரசாங்க பிணையங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளன) மற்றும் பணச் சந்தை முதலீடுகள் ஆகியவை மீதான முதலீட்டு விலைகள் குறைவடைந்துள்ளன. ➔ வருவாய் ஈட்டுவதில் ஏற்படும் தாக்கம் சந்தை வளர்ச்சியை முடக்குகிறது. ➔ அதிகரித்த பணவீக்க நிலைமைகள் காரணமாக செயற்பாட்டு செலவும் பிற செலவுகளும் அதிகரிக்கும். ➔ வாடிக்கையாளர் திருப்பிச் செலுத்தத் தவறுவதன் காரணமாக காரணமாக அதிகரித்த கடன் வெளிப்பாடு. ➔ தேசிய சேமிப்பு வங்கியின் சட்ட வரையறைகளுடன் குறைவான வருவாய் பல்வகைப்படுத்தல் மற்றும் மீள் நிதியளிப்பு இடர்கள் ➔ கடன் தரப்படுத்தல்கள் மற்றும் கடனுக்கான நிதியளிப்பில் அவற்றினது தாக்கம்
முகாமைத்துவ அணுகுமுறை	<ul style="list-style-type: none"> ➔ கடுமையான மற்றும் நடுத்தரமான மூலதனப் போதுமான தன்மையும் பணப்புழக்க முகாமைத்துவமும் ➔ நிலையான செலவுச் சுருக்கமும் செயற்பாட்டு திறனும் ➔ ஆய்வுசெய்யப்பட்ட பாதி, எதிர்வுகூறல் மற்றும் சூழ்நிலை பகுப்பாய்வு. ➔ நடுத்தர முதலீடுகளின் பல்வகைப்படுத்தல் மூலமான பன்முகப்படுத்தப்பட்ட வருவாய் துறைகளின் சாத்தியமான ஆய்வுகள். ➔ அனைத்து முதலீடுகளுக்கும் கடன் இடர் மதிப்பீடும் ஒருங்கிணைந்த விடாமுயற்சியும் ➔ வருவாய் உற்பத்திப் பற்றாக்குறை இடைவெளியை புதிய வணிக மேம்பாட்டு முயற்சிகளானவை குறைக்கின்றன. ➔ உயர் கடன் இடர் வெளிப்பாடுகளைக் கொண்டுள்ள வாடிக்கையாளர்களைத் தொடர்ந்தும் கண்காணித்தல் ➔ பல்வேறு சூழ்நிலைகளிலும் வருமானத்தை ஈட்டும் சமநிலையான நிதிச் சொத்துகளை கொண்டு எமது ஐந்தொகையை வலுப்படுத்துதல்.
இடர் வகை ²	நிதியியல், செயற்பாட்டு, சந்தை, கடன்
காலச் சட்டகம் ³	குறுகிய காலம் தொடக்கம் நடுத்தரம் வரை

¹ முக்கியத்துவத்தில் ஆண்டுக்கு ஆண்டான அதீகரிப்பு: அதிகரித்தது/வளர்ந்து வரும்/நிலையானது/குறைக்கப்பட்டது

² இடர் வகைகள்: நிதி, முலோபாயம், செயற்பாட்டு, கடன், சந்தை, திரவத்தன்மை மற்றும் நற்பெயர்

³ கால அளவு: தேசிய சேமிப்பு வங்கியை கணிசமாக பாதிக்கும் என நாம் மதிப்பீடும் கால அளவையே ஒவ்வொரு முக்கிய வெளிப்புறக் காரணிக்கும் குறிப்பிடுகின்றோம். இவ்வொருங்கிணைந்த அறிக்கைக்கு, குறுகிய காலம் என்பது அடுத்ததுவரும் நிதியாண்டாகும் (2023 டிசம்பர் 31திகதியில் முடிவடையும்), நடுத்தர காலமானது 2025 டிசம்பர் 31திகதி வரையிலான காலப்பகுதியாகும். நீண்ட காலமானது 2025 டிசம்பர் மாதத்திற்கு அப்பாற்பட்டதாகும்.

<p>பாதிக்கப்பட்ட குறுங்காலம் முதல் இடைக்காலம் வரையான முலோபாய முன்னுரிமைகள்</p>	<p>பாதிக்கப்பட்ட முலதனங்கள்</p>	<p>பாதிக்கப்பட்ட முதல்நிலை ஐ.நா.ந.அ. இலக்குகள்</p>
<p>தொடர்புடைய அக்கறைதாரர்கள்</p>	<p>தொடர்புடைய GRI மற்றும் எல்லைகள்</p> <ul style="list-style-type: none"> 201 பொருளாதார செயற்திறன் - உள்ளேயும் வெளியேயும் 202 சந்தை இருப்பு 203 மறைமுக பொருளாதார தாக்கங்கள் - வெளியே 	<p>பாதிக்கப்பட்ட கிரண்டாம் நிலை ஐ.நா.ந.அ. இலக்குகள்</p>

➔ நாம் தொழிற்படும் முறையை வடிவமைக்கும் பாரிய போக்குகள்

2 குடியியல் கட்டமைப்பு மாற்றங்கள் மற்றும் வேலையுலகின் தொடர்ச்சியான மாற்றங்கள்

இலங்கையின் சனத்தொகைக் கட்டமைப்பில் சமீபத்திய வருடங்களில் கணிசமானளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பொருளாதார, சமூக மற்றும் அரசியல் மாற்றங்கள், டிஜிற்றல், சுகாதாரம், தொற்றுநோய் என்பவற்றிலான மாற்றங்கள் மற்றும் தேர்ச்சியுற்றவர்களின் பற்றாக்குறை போன்ற காரணிகளால் எழுகின்ற சவால்களை எதிர்கொண்டு நிறுவனங்கள் தங்களது வியாபார மாதிரிகள் மற்றும் மக்கள் மீதான நடைமுறைகளை மதிப்பாய்வு செய்துவருகின்றன.

➔ முதுமையுறும் சனத்தொகையின் அதிகரிப்பு

உலகளவில் முதியோர் சனத்தொகை விகிதம் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் குறைவான பொருளாதார வளர்ச்சி வீதங்களினால் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டுள்ளன. இலங்கை துரிதமாக அதிகரிக்கும் முதியோர் சனத்தொகையைக் கொண்ட அபிவிருத்தியடைந்து வரும் நாடாகும். தற்போது தென்கிழக்காசியாவில் அதிகரித்த முதியோர் சனத்தொகையைக் கொண்ட நாடாக இலங்கை காணப்படுவதோடு எதிர்காலத்திலும் இந்நிலைமையே தொடரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 2000-2030ஆம் ஆண்டிற்குள் இலங்கையின் சராசரி வயதானது 26.9 இலிருந்து 39.2 ஆண்டுகள் வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் முதியோர் சனத்தொகை அதிகரிப்பானது வளர்ந்துவரும் ஏனைய பொருளாதாரங்களைவிட விரைவாகவுள்ளது. தொழில்புரியும் வயதினரின் இறக்கத்தோடு இப்போக்கானது பிரமிட் வடிவிலிருந்து தூண் போன்ற வடிவத்திற்கு மாற்றமடைந்துள்ளது. அத்தோடு, 2030ஆம் ஆண்டிற்குள் தொழில்புரியும் வயதினரின் சனத்தொகை பாரியளவில் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

➔ அண்மைய புலம்பெயர்வு

2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022ஆம் ஆண்டில் இலங்கையிலிருந்து வெளிநாட்டில் பணிபுரிவதற்காக புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது (2021ஆம் ஆண்டில் 122,264 இலிருந்து 2022ஆம் ஆண்டு 311,056 வரை). தேர்ச்சியுற்ற தொழிலாளர்கள், தேர்ச்சியுற்ற தொழிலாளர்கள் மற்றும் வீட்டுப் பணிப் பெண்கள் ஆகியோர் உயர்ந்த புலம்பெயர்வு மாற்றத்தைப் பதிவுசெய்துள்ளனர். இந்தப் போக்கு, நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நெருக்கடி காரணமாக இருக்கலாம். அத்துடன், இலங்கை அரசாங்கம் “வெளிநாட்டில் பணியாற்றுக” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி இத்திட்டத்தின் ஊடாக அரசு ஊழியர்கள் ஐந்து வருடங்களுக்குச் சம்பளமற்ற விடுமுறையில் வெளிநாட்டில் பணிபுரிவதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. இவ்வாறு புலம்பெயர்ந்து பணியாளர்கள் தங்களது அந்நியச் செலவாணியின் ஒரு பகுதியை இலங்கை வங்கிக் கணக்கில் வைப்பிலிட வேண்டும் என்பது நிபந்தனையாகும். இருப்பினும், தேர்ச்சியுற்ற தொழிலாளர்களின்

அதிகப்படியான வெளியேற்றத்தினால் நாட்டிலுள்ள உறவினர்கள் குறைவதனால் நாட்டிற்கான அனுப்பீடும் குறையலாம். இது இலங்கையின் பொருளாதார மீட்பு முயற்சிகளை எதிர்மறையாக பாதிக்கலாம்.

➔ மனித முலதனத்தில் மாற்றத்தை உருவாக்கும் பிற பெரும்சக்திகள்

எதிர்பாராத நேரங்களில் தொடருகின்ற நிச்சயமற்ற மற்றும் உறுதியற்ற தன்மை அதாவது கடந்த இரு ஆண்டுகளாக மக்கள் எவ்வாறு பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர் என்ற அடிப்படை நகர்வானது நிறுவனங்களின் மனித முலதன நிகழ்ச்சி நிரலில் குறிப்பாக நிதிச் சேவையில் தொடர்ந்தும் தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது. எதிர்கால தொழிற சந்தையை நாம் மதிப்பாய்வு செய்கின்றபோது உலகப் போக்குகள் தொழிற சந்தையினதும் ஊழியர்களினதும் தேவைகளையும் நடைமுறைகளையும் வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன.

இதுபோன்றதோர் சவால்மிக்கத் தருணத்தில் வங்கித் துறை மீதான போட்டித்தன்மை அதிகரித்து வருகின்றது. நுண்ணறிவு தன்னியமயமாக்கல்

ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைத்து தொழில்நுட்பத் திறன்களுக்கான தேவையையும் தீவிரப்படுத்தியுள்ளது. தொழில்நுட்ப நிறுவனங்களினால் எழும் அதிகரித்த போட்டியினால் முக்கியமான மற்றும் பற்றாக்குறையான ஊழியர்களை ஆட்சேர்ப்பு செய்வதிலும் அவர்களைத் தக்கவைத்துக் கொள்வதிலும் வங்கிகள் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ளன.

ஊழியர்களின் நலன் மற்றும் உற்பத்தித்திறனை ஆதரிக்கும் அதே வேளையில் வணிகச் செயற்பாடுகள் வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யவதற்கு மாற்றியமைக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும். பணி எதிர்பார்ப்புகளிலுள்ள தலைமுறை வேறுபாடுகளும் உறுதியற்ற வரிவிதிப்பு சூழலில் சனத்தொகையில் ஏற்படும் மாற்றமும் அதிக புரள்வுக்கு வழிவகுக்கும் மற்றும் உலகளவில் ஊழியர்கள் தங்களது தொழிலிருந்து வெளியேறுவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர் அல்லது சாதனை வேகத்தில் தொழிலிருந்து வெளியேறியுள்ளனர். “பாரிய தேய்வு” எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் போக்கு அனைத்து துறைகளிலும் வணிகங்களை சீர்குலைக்கின்றது.

வேலை உலகை வடிவமைக்கும் பேரினசக்திகள்

- ➔ நுகர்வோர் எதிர்பார்ப்பும் கொவிட்-19 தொற்றுநோயும் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மேம்பட்ட தரவு பகுப்பாய்வு போன்ற டிஜிற்றல் மாற்றங்களின் தேவையை துரிதப்படுத்தியுள்ளது.
- ➔ “டிஜிற்றல் ரேஸ்” என்பது புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கும் தொழில்நுட்ப திறன் பற்றாக்குறையின் தோற்றத்திற்கும் வழிவகுக்கிறது.
- ➔ கொவிட்-19 மாறுபாடுகளும் அதன் அடுத்த அலைகளும் 2024ஆம் ஆண்டு வரை நீடிக்க வாய்ப்புள்ளது.
- ➔ பாரிய சமூக ஏற்றத்தாழ்வுகள், வருமான சமத்துவமின்மை, வறுமை மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பின்மை என்பன நீடிக்கிறது.
- ➔ இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மையும் உள்நாட்டே அமைதியின்மையும்
- ➔ இலங்கை ஊழியர்களில் இனம் மற்றும் பாலின பிரதிநிதித்துவத்தில் ஏற்றத்தாழ்வு நீடிக்கிறது.

மனித முலதனத்தில் எதிர்பார்க்கப்படும் மாற்றம்

- ➔ ஆரோக்கியத்திலும் உள் நலத்திலும் கவனம் செலுத்தல்
- ➔ சுறுசுறுப்பான மற்றும் பல்துறை குழுக்களின் தேவை
- ➔ நீதி, நிலைத்தன்மை மற்றும் தற்போதைய பிரச்சினைகள் போன்ற சமூகப் பொறுப்புகள் தொடர்பாக தொழில்தருநர்கள் மீதான எதிர்பார்ப்புகள்
- ➔ நிரந்தர ஊழியர்களைக் குறைத்தலும் டிஜிற்றல் தானியங்கி சேவையின் வளர்ச்சியும்
- ➔ துரிதமாக திறன் வழக்கிழப்பினை தடுப்பதற்கு விரைந்து இயங்கும் ஆற்றல் திட்டமிடலும் மற்றும் கற்றல் அர்ப்பணிப்பும் தேவைப்படுகிறது.
- ➔ இணைப்பிற்கான எதிர்பார்ப்பும் நோக்கமும் வளர்ச்சியும் சார்ந்த ஊழியர்கள்
- ➔ திறன் பற்றாக்குறை, புலம்பெயர்வு மற்றும் நெகிழ்வான ஊழியர்களுக்கான கேள்வி
- ➔ தரவு செயன்முறையினால் வழிநடத்தப்படும் ஒருங்கிணைந்த திறன் நடைமுறைகள்.
- ➔ கலப்பின தொழில் மாதிரி, பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் முழுமையான முயற்சிகள்.

➔ நாம் தொழிற்படும் முறையை வடிவமைக்கும் பாரிய போக்குகள்

➔ பெறுமதி உருவாக்கச் செயன்முறை மீதான தாக்கங்கள்

சனத்தொகையானது ஓர் நாட்டினது பொருளாதாரம், சேமிப்புகள், முதலீடுகள், கடன் மற்றும் சேவை வழங்கல் ஆகியவற்றில் நீடித்த விளைவைக் கொண்டிருக்கிறது. சனத்தொகை மாற்றங்கள் உற்பத்திகளினதும் சேவைகளினதும் இயல்பு, வழங்கல் ஊடகங்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் மதிப்பு முன்மொழிவுகளைப் பாதிக்கின்றன. வியாபார வளர்ச்சிக்கும் அடுத்தடுத்த திட்டமிடலுக்கும் உள்ளூரில் தேர்ச்சியற்றவர்களை ஈர்ப்பதும் தக்கவைப்பதும் அவசியமாகும். மேலும் பற்றாக்குறையாகவுள்ள டிஜிற்றல் திறமையாளர்களுக்கான கேள்வி, எதிர்பார்க்கின்ற வியாபார மாதிரிகளை அடைவதனை பாதிக்கலாம். உழைக்கும் வயதினரின் வீழ்ச்சியும் முதியோர் சனத்தொகையும் ஓர் நாட்டின் வளர்ச்சித் திறனைத் தடுப்பதோடு உற்பத்தித்திறன், வரிகள், தேசிய வருமானம், வளர்ச்சி மற்றும் சேமிப்பு ஆகியவற்றின் இறக்கத்திற்கு இது வழிவகுக்கும். ஓய்வூதியம் பெறுபவர்களின் அதிகரித்த எண்ணிக்கையானது அரசு ஓய்வூதிய துறை மீதான சுமையை அதிகரிப்பதோடு இது ஏற்கனவே நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 2% ஐ நுகர்கிறது. ஒரு தசாப்தத்திற்கும் குறைவான காலத்திற்குள் இந்நிலைமை நிதி ரீதியாக நீடிக்க முடியாததாகிவிடும். அத்துடன் முதியோர் சனத்தொகையானது சுகாதார மற்றும் முதியோர் பராமரிப்பு சேவைகளுக்கான தேவையை அதிகரித்து கடுமையான பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டுள்ள நாட்டின் சுகாதாரத் துறை மீதான அழுத்தத்தை அதிகரிக்கும்.

➔ இடர்கள் மற்றும் வாய்ப்புகள்

எமது இடர்கள்	எமது வாய்ப்புகள்
<ul style="list-style-type: none"> திறன்கள் மற்றும் கல்விசார் இடம்பெயர்வுகளின் அதிகரிப்பு, தேர்ச்சியற்றவர்களை ஆட்சேர்ப்பு செய்து தக்கவைப்பதிலே அதிக செலவினை ஏற்படுத்துவதோடு சவால்மிக்கதாகவும் உள்ளது கொவிட்-19 தொற்றுநோயின் விளைவால் எமது சமூகத்தில் ஏற்பட்டுள்ள சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிபுடன் பணியிடத்தில் ஏற்படும் துரிதமான மாற்றமானது ஊழியர்களின் நலன், பாதுகாப்பு, ஈடுபாடு மற்றும் உற்பத்தித்திறனில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. வளர்ந்து வரும் வாடிக்கையாளர்களின் விருப்பங்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்தல் மற்றும் இடர் மதிப்பீட்டு மாதிரிகளின் திருத்தம் 	<ul style="list-style-type: none"> பணியாளருக்கு முழுமையான மற்றும் மேம்பட்ட ஆதரவினை வழங்குவதற்காக எமது நலத்திட்ட மதிப்பு பரிந்துரைகளை விரிவாக்கம் செய்தல் மெய்நிகர்வாய்ந்த மற்றும் விரவிய ஊழியர்களை புதிய தலைமைத்துவ திறன்களுடன் வழிநடத்தக் கூடிய தலைவர்களுக்கு வலிமை சேர்ப்பதற்கான புதுமையான தலைமைத்துவ மேம்பாட்டு அணுகுமுறை வங்கியின் உற்பத்தி பட்டியலை விரிவுபடுத்தி அனைத்து வயதிலுள்ள வாடிக்கையாளர்களுக்கும் சேவை வழங்குவதற்கான திறன்கள் வங்கித்துறையில் இளம் தலைமுறையினரின் அறிவை மேம்படுத்துதல், புத்தாக்கமான உற்பத்திகள் மற்றும் சிறந்த சேவைகளுக்கு வழிவகுக்கிறது. திறன்களைத் தக்கவைத்து வளர்த்துக்கொள்வதில் முதலீடுவதானது தேசிய சேமிப்பு வங்கியின் வியாபார நாமத்தைக் கட்டியெழுப்பவும், தேசத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
<ul style="list-style-type: none"> குறுங்காலம் முதல் இடைக் காலம் வரை வாய்ப்புகளிலான அதிகரிப்பு 	<ul style="list-style-type: none"> குறுங்காலம் முதல் நீண்டகாலம் வரை வாய்ப்புகளிலான அதிகரிப்பு
<ul style="list-style-type: none"> குறுங்காலம் முதல் இடைக் காலம் வரை இடர்களிலான அதிகரிப்பு 	<ul style="list-style-type: none"> குறுங்காலம் முதல் நீண்டகாலம் வரை இடர்களிலான அதிகரிப்பு
<ul style="list-style-type: none"> 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் எந்த மாற்றமும் இல்லை. 	

➔ இடர்களைத் தணித்து வாய்ப்புகளைப் பயன்படுத்துவதற்கான எமது அணுகுமுறைகள்

<ul style="list-style-type: none"> திறன் அபிவிருத்தியிலும் தலைமைத்துவ திட்டங்களிலும் தொடர்ச்சியாக முதலீடு செய்து புதிய மற்றும் முற்போக்கான திறன்களை ஊழியர்களுக்கு வழங்குதல் மற்றும் எதிர்காலத்திற்கேற்ற வகையில் அவர்களை தயார்படுத்துதல் எதிர்காலத் தொழில்களுக்குத் தயாராக இருக்கும் எமது ஊழியர்களின் திறன்களை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை பரிசோதித்தல் 	<ul style="list-style-type: none"> திறமைகளை உள்ளூரில் வளர்க்கவும் அணிதிரட்டவும் மெய்நிகர் கற்றலையும் பயிற்சி தீர்வுகளையும் தொடங்குதல். தேவைப்படும்போது பற்றாக்குறையான மற்றும் முக்கியமான திறன்களின் நிலையான வழங்கலை உறுதி செய்தல். எமது ஊழியர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மற்றும் வங்கி முழுவதும் கலாசார மற்றும் நடத்தை மாற்றங்களை ஏற்படுத்துவதற்குத் தேவையான திறன்கள் மற்றும் அணுகுமுறைகளை வழங்குதல் 	<ul style="list-style-type: none"> தனிப்பட்ட, உடனடி மற்றும் எளிதான முறையில் சிறந்த தொழில்நுட்பம் மற்றும் மனித தொடர்புகளை ஒன்றிணைத்து மிகவும் ஈர்க்கக்கூடிய வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்க முயற்சித்தல் ஊழியர்களின் நலனை மேம்படுத்தும் திட்டங்களை செயற்படுத்துதல். 	<ul style="list-style-type: none"> எமது வாடிக்கையாளர்களின் தேவைகள், விருப்பங்கள் மற்றும் நடத்தைகள் பற்றிய நுண்ணறிவை அபிவிருத்தி செய்தல் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவுகளில் பரிந்துரைகளை வழங்குதல். வெவ்வேறான வாடிக்கையாளர் பிரிவுகளுக்கான சேவைகளை வழங்கி வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் எமது விரிவான வழங்கல் ஊடகங்கள் தயாரிப்புகள் மூலம் அவர்களின் தேவைகளை தொடர்ச்சியான பெறுமதி சேர்த்தலுடன் பூர்த்திசெய்து அதிக அணுகலை அதிகரித்தல்.
--	--	--	--

➔ நாம் தொழிற்படும் முறையை வடிவமைக்கும் பாரிய போக்குகள்

➔ செயற்பாட்டிலுள்ள ஆளுகை

வங்கியின் பணிப்பாளர் சபை சனத்தொகையின் மாற்றங்களை நன்கு அறிந்து கொண்டது. ஆகவே மாறிவரும் ஊழியர்களினதும் வாடிக்கையாளர்களினதும் தேவைகளை நிவர்த்தி செய்து மாற்றங்களை எதிர்கொள்வதற்கான தீர்வுகளை வழங்குவதிலும் உரிய கவனம் செலுத்தியது. ஓய்வூ பெறல் மற்றும் பதவி விலகல் போன்ற சிக்கல்களை எதிர்கொள்வதற்காக தொடர்ச்சியான திட்டமிடல் மற்றும் பதவி உயர்வுகளைச் செயற்படுத்த பணிப்பாளர் சபை ஒப்புதல் அளித்தது. கொவிட்-19 தொற்றுநோயினால் வாடிக்கையாளர்களின் பரிவர்த்தனை செயற்பாடுகள் டிஜிற்றல் ஊடகங்களை நோக்கி தீவிரமாக மாற்றமடைந்தது. நீண்ட கால டிஜிற்றல் ஊடகங்களை ஏற்றுக்கொள்வதற்கான ஓர் உந்துதலாக இதனை கருதிய பணிப்பாளர் சபையானது இந்த மாற்றத்தை நிர்வகிப்பதில் உரிய கவனம் செலுத்தியது.

அரசுக்குச் சொந்தமான நிறுவனம் என்ற வகையில் வங்கி சமூகத்திற்கு வழங்கும் செயலாக்கமான ஆதரவினால் வாடிக்கையாளர்களின் எதிர்கால கொள்வனவு தீர்மானங்கள் பாதிக்கப்படும் என்பதை பணிப்பாளர் சபை அறிந்திருந்தது. ஆகவே அனைத்திலும் வெளிப்படத்தன்மையுடன் இருப்பதோடு சமூகத்தின் நன்மைக்காகவே வங்கி செயற்படுகின்றது என்பதனை உறுதி செய்ய வேண்டும் என்பதை பணிப்பாளர் சபை கருத்திற்கொண்டது. வாடிக்கையாளர்கள் நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு முன்னிலையில் செயற்பட்டு வங்கி ஆதரவளித்தது. அதாவது அரசாங்கத்தின் ஊக்குவிப்பு தூண்டுதல் தகவல்களையும் ஆதரவையும் வழங்குதல் மற்றும் நிவாரண முயற்சிகளுக்கான உதவி வழங்குதல் ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும். அவ்வாறு செய்யும்போது, தங்களுக்குத் தேவையான ஆதரவு கிடைக்கவில்லை என வாடிக்கையாளர்கள் கருதும்போது வங்கி எதிர்கொள்ளும் நற்பெயர் இடர் குறித்து கவனமாக இருக்க வேண்டும் என்பதில் பணிப்பாளர் சபை எச்சரிக்கையாக இருந்தது.

➔ தொடர்புடைய பொருண்மீய விடயங்கள்



திறன்கள் மற்றும் ஆற்றல்கள்

மக்கள்

குழல்/விளக்கம்	புதிய தொழில்நுட்பங்களின் முன்னேற்றம், மாற்றமடையும் பெரும் பொருளாதார நிலைமைகள் மற்றும் அதிகரித்த ஒழுங்குமுறை எதிர்பார்ப்புகள் என்பன புதிய மற்றும் வேறுபட்ட திறன்களுடனும் வங்கியியலில் நன்கு நிபுணத்துவம் பெற்ற ஊழியர்களின் தேவையை அதிகரிக்கின்றன. இது பங்குதாரர்கள் எதிர்பார்க்கும் செயற்திறனை வழங்குவதற்கு மிக அவசியமாகும்.
அது ஏன் பொருண்மீயமாகவுள்ளது	எமது முலோபாயத்தின் வெற்றிக்கு ஊழியர்கள் மிக அவசியமானவர்கள். அத்துடன் தேர்ச்சியுற்றவர்களையும் திறமையானவர்களையும் ஈர்க்கவோ அல்லது தக்கவைக்கவோ முடியவில்லை எனில் எமது நீண்ட கால இலக்குகளை அடைவதில் இடையூறுகள் ஏற்படலாம். குறிப்பாக பாரம்பரியமற்ற வங்கியியலில் நேரடியாக போட்டியிடுவதை நோக்கமாகக் கொண்ட தொழில்நுட்ப போட்டியாளர்களுடன் இத்திறன்களை ஈர்ப்பதும் தக்கவைத்துக்கொள்வதும் மிகவும் கடினமாக இருக்கலாம்.
முக்கியத்துவத்தில் ஆண்டு வாரியான அதீகரிப்பு¹	அதிகரித்திருந்தது
அதீகரித்ததற்கான காரணங்கள்	<ul style="list-style-type: none"> ➔ நான்காவது தொழில்துறை புரட்சி வியாபார மாதிரிகளுக்கு முழுமையாக பதிலளிக்க போதுமான திறன்கள் மற்றும் திறன்களின் இடர் ➔ நீண்ட கால வியாபார நிலைத்தன்மை ➔ வியாபாரத்தினதும் சந்தையினதும் வளர்ச்சி ➔ ஊழியர்களின் திறன் பயிற்சி, பணி முறைகள் மற்றும் உற்பத்தித்திறன் ஆகியவற்றில் கொவிட்-19 தாக்கத்தினால் அதிகரிக்கப்பட்ட இடர்
முுகமைத்துவ அணுகுமுறை	<ul style="list-style-type: none"> ➔ சிரேஷ்ட முுகமைத்துவம் உட்பட எமது ஊழியர்களை அபிவிருத்தி செய்வதற்கான பயிற்சித் திட்டங்களை இலக்காகக் கொண்டுள்ளோம். ➔ ஊழியர்களின் நிபுணத்துவம், வாய்ப்புகள் மற்றும் விருப்பங்கள் போன்றவற்றை அங்கீகரிக்கும் தொழில் வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் எமது திறமை மற்றும் தொழில் அணுகுமுறை, உயர் திறன் கொண்ட ஊழியர்களை ஈர்க்கவும் தக்கவைக்கவும் முயல்கிறது. ➔ வங்கி முழுதிலும் கலாசார மற்றும் நடத்தை மாற்றங்களை ஏற்படுத்துவதற்குத் தேவையான திறன்களுடனும் அணுகுமுறைகளுடனும் எமது ஊழியர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கான முயற்சிகள். ➔ எதிர்கால ஊழியர்படையை தயார் செய்யும் வகையில் எமது ஊழியர்களை திறன்களை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகளை நாம் உருவாக்கி வருகிறோம். ➔ பயிற்சி மற்றும் அபிவிருத்தி முயற்சிகள் ஊழியர்களின் வகிபாகங்கள் மற்றும் தனிப்பட்ட அபிவிருத்தி தேவைகளுக்கு ஏற்ப இணைக்கப்பட்டுள்ளன. ➔ மெய்நிகர் கற்றல் மற்றும் பயிற்சி தீர்வுகள்
இடர் வகை²	முலோபாயம், நிதி, செயற்பாட்டு, நற்பெயர்
காலச் சட்டகம்³	குறுகிய காலம் முதல் நீண்ட காலம் வரை

¹ முக்கியத்துவத்தில் ஆண்டுக்கு ஆண்டான அதீகரிப்பு: அதிகரித்தது/வளர்ந்து வரும்/நிலையானது/குறைக்கப்பட்டது
² இடர் வகைகள்: நிதி, முலோபாயம், செயற்பாட்டு, கடன், சந்தை, திறவத்தன்மை மற்றும் நற்பெயர்
³ கால அளவு: தேசிய சேமிப்பு வங்கியை கணிசமாக பாதிக்கும் என நாம் மதிப்பிடுகும் கால அளவையே ஒவ்வொரு முக்கிய வெளிப்புறக் காரணிக்கும் குறிப்பிடுகின்றோம். இவ்வொருங்கிணைந்த அறிக்கைக்கு, குறுகிய காலம் என்பது அடுத்தவரும் நிதியாண்டாகும் (2023 டிசம்பர் 31 திகதியில் முடிவடையும்), நடுத்தர காலமானது 2025 டிசம்பர் 31 திகதி வரையிலான காலப்பகுதியாகும். நீண்ட காலமானது 2025 டிசம்பர் மாதத்திற்கு அப்பாற்பட்டதாகும்.

➔ நாம் தொழிற்படும் முறையை வடிவமைக்கும் பாரிய போக்குகள்

<p>பாதிக்கப்பட்ட குறங்காலம் முதல் இடைக்காலம் வரையான முலோபாய முன்னுரிமைகள்</p>	<p>பாதிக்கப்பட்ட முலதனங்கள்</p>	<p>பாதிக்கப்பட்ட முதல்நிலை ஐ.நா.ந.அ. இலக்குகள்</p>
<p>தொடர்புடைய அக்கறைதாரர்கள்</p>	<p>தொடர்புடைய GRI மற்றும் எல்லைகள்</p> <p>401 வேலைவாய்ப்பு - உள்ளே</p> <p>404 பயிற்சியும் கல்வியும் - உள்ளே</p>	<p>பாதிக்கப்பட்ட கிரன்டாம் நிலை ஐ.நா.ந.அ. இலக்குகள்</p>



ஊழியர் பெறுமதி மையப்படுத்தல்

மக்கள்

சூழல்/விளக்கம்	<p>ஈர்க்கக் கூடிய ஊழியர் மதிப்பு முன்மொழிவுகளை உறுதி செய்வதற்கான எமது திறன்; மக்கள் தற்போதைய மற்றும் எதிர்கால வணிகத்திற்கான தேவையான திறன்களைத் தக்கவைத்தலும் ஈர்த்தலும்; எமது மதிப்புகள் மற்றும் நெறிமுறைகளில் தொகுக்கப்பட்ட உயர் செயற்திறன்மிக்க கலாசாரம்; அதிக அளவு ஈடுபாடு மற்றும் உற்பத்தித்திறனுடன் பேணுதல் முழுமையான மற்றும் பன்முகத்தன்மை கொண்ட முகாமைத்துவத்தை உறுதி செய்தல்; நிறுவன மாற்றத்தை நிர்வகித்தல் மற்றும் சிறந்த தொழிலாளர் தொடர்புகளை உறுதி செய்தல் (தொழிலாளர் நடவடிக்கைகள் அல்லது இடையூறுகளை உள்ளடக்கியது) என்பவற்றுடன் தொடர்புடைய இடர்களை உள்ளடக்குகின்றது.</p>
அது ஏன் பொருண்மியமாகவுள்ளது	<p>எமது திறனை அதிகரிப்பதற்கு சாதகமான சூழலில் செயற்படும் வெற்றிகரமான குழு ஒன்றினை உருவாக்குவதானது பகிரப்பட்ட மதிப்பின் தொடர்ச்சியான உருவாக்கத்திற்கும் எமது வணிக நோக்கங்களை அடைவதற்கான உத்திகளை திறம்பட செயற்படுத்துவதற்கும் மிக முக்கியமானதாகும்.</p>
முக்கியத்துவத்தில் ஆண்டு வாரியான அதிகரிப்பு¹	<p>அதிகரித்திருந்தது</p>
அதிகரித்தற்கான காரணங்கள்	<ul style="list-style-type: none"> ➔ உளவியல், ஆன்மீகம், அறிவுசார் மற்றும் நிதியியல் கண்ணோட்டத்தில் ஊழியர்களின் நலன் பேணும் முழுமையான அணுகுமுறை (உள் ஆரோக்கியத்திற்கான தேவையை அதிகரித்தல், நெகிழ்வான வேலை மாதிரிகள், தொழில் மற்றும் வாழ்க்கை இடையிலான சமநிலை, பாரம்பரியமற்ற ஆரோக்கிய வடிவங்களில் மன அழுத்த முகாமைத்துவம், மனதை ஒருமுகப்படுத்தல் அல்லது நிதியில் ஆரோக்கியம்). ➔ கொவிட்-19 இற்குப் பிறகு தொலைதூரத்தில் இருந்து பணியாற்றுவதற்கான போக்கு மற்றும் நெகிழ்வான பணி ஏற்பாடுகள் அதிகரித்துள்ளன. ➔ கலாசார நிலைமாற்றத்திற்கான பயணம் மற்றும் மாற்ற முகாமைத்துவத் திட்டங்களுக்கான அவசியம்.
முகாமைத்துவ அணுகுமுறை	<ul style="list-style-type: none"> ➔ போட்டிகரமான ஊதியம், வெகுமதிகள் மற்றும் நலத்திட்ட கட்டமைப்பு, கொள்கைகள் மற்றும் நல்வாழ்வு திட்டங்களை வழங்கி எமது மதிப்பு முன்மொழிவுகளில் தொடர்ந்தும் முதலீடு செய்கின்றோம். ➔ ஊழியர்களின் ஈடுபாட்டை எமது முலோபாய நோக்கங்கள் ஆதரிக்கின்றது என்பதனை உறுதி செய்வதற்காக நாம் வங்கியின் ஊதிய கட்டமைப்பை தொடர்ந்து மதிப்பாய்வு செய்கிறோம். ➔ பாலினம் மற்றும் வயதுப் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்தி அதன்மூலம் நீண்ட கால வளங்கள் மற்றும் திறன்களின் தேவைகளைத் தீர்மானிப்பதற்கான ஊழியர் திட்டமிடல் முறை. ➔ எதிர்பார்ப்புகள் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் ஊழியர்கள் தெளிவாக இருப்பதனை உறுதி செய்வதற்காக எமது கலாசாரம் மற்றும் ஊதிய கட்டமைப்பை வலுப்படுத்துதல். ➔ ஒழுங்கமைக்கப்பட்ட தொழிலாளர்களுடன் செயலூக்கமான ஈடுபாடு.
கிடர் வகை²	<p>முலோபாயம், செயற்பாட்டு</p>
காலச் சட்டகம்³	<p>குறுகிய காலம் தொடக்கம் நீண்ட காலம் வரை</p>

¹ முக்கியத்துவத்தில் ஆண்டுக்கு ஆண்டான அதிகரிப்பு: அதிகரித்தது/வளர்ந்து வரும்/நிலையானது/குறைக்கப்பட்டது

² கிடர் வகைகள்: நிதி, முலோபாயம், செயற்பாட்டு, கடன், சந்தை, தீர்வுத்தன்மை மற்றும் நற்பெயர்

³ கால அளவு: தேசிய சேமிப்பு வங்கியை கணிசமாக பாதிக்கும் என நாம் மதிப்பிடும் கால அளவையே ஒவ்வொரு முக்கிய வெளிப்பாடு காரணிக்கும் குறிப்பிடுகின்றோம். இவ்வொருங்கினைந்த அறிக்கைக்கு, குறுகிய காலம் என்பது அடுத்ததுவரும் நிதியாண்டாகும் (2023 டிசம்பர் 31 திகதியில் முடிவடையும்), நடுத்தர காலமானது 2025 டிசம்பர் 31 திகதி வரையிலான காலப்பகுதியாகும். நீண்ட காலமானது 2025 டிசம்பர் மாதத்திற்கு அப்பாற்பட்டதாகும்.

➔ நாம் தொழிற்படும் முறையை வடிவமைக்கும் பாரிய போக்குகள்

<p>பாதிக்கப்பட்ட குறுங்காலம் முதல் கிடைக்காலம் வரையான மூலோபாய முன்னுரிமைகள்</p>	<p>பாதிக்கப்பட்ட மூலதனங்கள்</p>	<p>பாதிக்கப்பட்ட முதலீடுகளை ஐ.நா.நி.அ. கிலக்குகள்</p>
<p>தொடர்புடைய அக்கறைதாரர்கள்</p>	<p>தொடர்புடைய GRI மற்றும் எல்லைகள்</p> <p>401 வேலைவாய்ப்பு - உள்ளே 413 உள்ளூர் சமூகங்கள் - வெளியே 404 பயிற்சியும் கல்வியும் - உள்ளே 407 ஒன்றிணைவதற்கான சுதந்திரமும் கூட்டாக பேரம் பேசுதலும் - உள்ளே 405 பன்முகத்தன்மையும் சமவாய்ப்பும் - உள்ளே 203 மறைமுக பொருளாதார தாக்கங்கள் - வெளியே 403 தொழில்சார் ஆரோக்கியமும் பாதுகாப்பும் 406 பாதுகாப்புநீர்ம</p>	<p>பாதிக்கப்பட்ட கிரெடிடம் நிலை ஐ.நா.நி.அ. கிலக்குகள்</p>

<p>கண்ணோட்டம்</p> <p>தொழில்நுட்பமானது வணிக வளர்ச்சியின் இயக்கியாகவும் சிறந்த வாடிக்கையாளர் சேவைகளை வழங்குவதற்கான மையமாகவும் விளங்குவதனால் வங்கியின் எதிர்காலம் பெரிதும் டிஜிற்றல் மாற்றத்திலேயே தங்கியிருக்கும். வங்கியியல் சேவையை மேம்படுத்தவும் வாடிக்கையாளர்களை சிறந்த முறையில் புரிந்துகொள்வதற்கும் வங்கிகள் தங்களது தளங்கள் மற்றும் தரவுகளை பயன்படுத்திக்கொள்வது அவசியமாகும்.</p>	<p>மாற்றமடைந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப வங்கிகள் அச்சுறுத்தல்கள் மற்றும் மோசடிகளை திறம்பட கண்டறிவதற்கு பகுப்பாய்வு மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற முற்போக்கான தொழில்நுட்பங்களைத் தழுவிக்கொள்ளவேண்டும். சேவை வழங்கல், ஓய்வூதியம், வேலைவாய்ப்பு மற்றும் பொது நிதி ஆகியவற்றில் இலங்கையின் முதியோர் சனத்தொகையானது நீண்டகால தாக்கங்களை ஏற்படுத்தும் என</p>	<p>எதிர்பார்க்கப்படுகிறது. அத்தோடு, 2050 ஆண்டளவில் முதியவர்களின் சனத்தொகை விகிதம் இளைஞர் சனத்தொகையை விஞ்சும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான தொழிலாளர் பங்கேற்பு வீதங்களிலுள்ள இடைவெளியைக் குறைத்தல், கல்வித் திறனை அதிகரித்தல் மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்தல் ஆகியவற்றின் ஊடாக சனத்தொகை வளர்ச்சியின் தாக்கத்தை குறைக்க முடியும்.</p>
---	--	---

3 எண்ணியல் சீர்குலைவுகளும் அதிகரித்த போட்டியும்

உலகம் தொடர்ந்தும் டிஜிற்றல் மயமாக்கலுக்குள்ளாகி வருகின்றது. வங்கியியலின் பல்வேறு அம்சங்கள் விரைவாக முன்னேற்றம் கண்டுவரும் நிலையில் நிதி நிறுவனங்கள் இந்த மாற்றத்தை வழிநடத்திக் கொண்டிருக்கின்றன. நிதிச் சேவைகளை டிஜிற்றல் மயமாக்கல், வாடிக்கையாளர் அனுபவங்களை மேம்படுத்துதல், புதிய தயாரிப்புகள் மற்றும் ஊடகங்கள் ஆகியவற்றிலிருந்து மாற்றமடைந்து வரும் நிறுவன கட்டமைப்புகள் மற்றும் உள்ளகச் செயல்முறைகள், மனித மூலதனம் மற்றும் திறன் தேவைகள் நோக்கிய புதிய வாய்ப்புகளை உருவாக்கி ஊழியர்கள் தொலைதூரத்திலிருந்து தொழில் புரிவதனை வங்கிகள் இயல்பு செய்கின்றன. கொவிட்-19 தொற்றுநோய் டிஜிற்றல் சேவைகளைத் துரிதப்படுத்தி ஆள் நகர்வது குறைவடைந்ததால் ஏற்பட்ட தாக்கத்தைக் குறைத்துள்ளது.

➔ எண்ணியல் மயமாக்கலின் அதிகரித்த வளர்ச்சி

நிதிச் சேவைகளை டிஜிற்றல் மயமாக்குதலானது, பாரம்பரிய தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் புதிய வருவாய் வழிகள் மற்றும் வாய்ப்புகளைப் பின்தொடர்தலில் கைபேசி தொழில்நுட்பம், நிதியியல் தொழில்நுட்ப (fintech) பங்காளர்கள், கிளவுட் கம்ப்யூட்டிங், அதிகளவுத் தரவு, மேம்பட்ட பகுப்பாய்வு, இயந்திர கற்றல், பிளாக்செயின் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ் மற்றும் பயோமெட்ரிக்ஸ் முறைமைகளை தழுவுதல் மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்குகிறது. புத்தாக்கமான கண்டுபிடிப்புகளை விரைவாக வழங்குவதன் பொருட்டு வங்கிகள் fintechs தொழில்நுட்பத்துடன் (பரந்த சந்தை பங்கேற்பாளர்கள்) இணைந்து செயற்படுகின்றன. மேலதிகமாக, ஒத்துழைப்பு கருவிகள் ஊடாக நிறுவன ஊழியர்களுக்கான

மெய்நிகர் காணொளி மாநாடுக்கான ஆதரவு உள்ளிட்ட பல்வேறு போக்குகள் வணிகங்கள் எவ்வாறு செயற்படுகின்றன, மக்கள் எவ்வாறு தொழில்நுட்பத்துடன் தொடர்பு கொள்கிறார்கள் மற்றும் வீட்டிலிருந்து வேலை செய்வது எவ்வாறு இயங்குகிறது என்பதை துரிதப்படுத்தியுள்ளன.

உலகளவில் வேகமாக அதிகரித்து வரும் கைபேசி ஊருருவல் வீதத்தை இலங்கை கொண்டுள்ள சூழலை டிஜிற்றல் முறைக்கு நகரும் போது புரிந்து கொள்ளவது அவசியமாகும். அதிகரித்த கைபேசி சேவைகளால் உருவான உற்பத்தி மற்றும் செயல்திறன் மேம்பாடுகளால் பயனடைந்துள்ள டிஜிற்றல் பரிவர்த்தனையின் மதிப்புகளும் அளவுகளும் அதிகரித்து வருகின்றன.

➔ நாம் தொழிற்படும் முறையை வடிவமைக்கும் பாரிய போக்குகள்

➔ அதிகரித்துவரும் இணையவெளி இடர் அச்சுறுத்தல்

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பப் புரட்சியானது ஓர் இருண்ட பக்கத்தையும் கொண்டுள்ளது. இதற்கு நிதிக்குற்றங்களின் வியத்தகு அதிகரிப்பும் உயர்மட்ட இணையத் தாக்குதல்களின் எண்ணிக்கை, அடர்த்தி மற்றும் சிக்கல் தன்மையின் அதிகரிப்பும் ஆதாரமாகும். இது பொதுவாக முக்கியமான தகவல்களை அணுகுதல், மாற்றுதல் அழித்தல், தனிநபர்களிடமிருந்து பணம் பறித்தல் மற்றும் சாதாரண வியாபாரச் செயல்முறைகளுக்கு இடையூறு விளைவிப்பதனை நோக்கமாகக் கொண்டுள்ளது. கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகளில் வங்கிகள் கொண்டுள்ள வகிபாகம், அவை வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் முக்கியமான தகவல்களின் அளவு என்பவற்றால் வங்கிகள் அதிக இணையவெளி தாக்குதல்களை எதிர்கொள்வதுடன் இவை வங்கிச் சேவைகளின் சீரான செயற்பாட்டிற்கு இடையூறு விளைவிப்பதால் மோசமான பாதிப்பையும் ஏற்படுத்துகின்றன. இன்றைய தொழில்நுட்பமானது பல சாதனங்களுக்கான

அணுகலை தடையின்றியும், இலகுவாகவும் பாதுகாப்பாகவும் வழங்குகின்றது. அத்தோடு, நுகர்வோரினதும் ஊழியர்களினதும் நடத்தையானது டிஜிற்றல் உலகில் தொடர்ந்தும் மாற்றமடைந்து வருகிறது. தற்போதைய போக்குகளுக்கும் மாறிவரும் வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளிப்பதற்காக நாம் புதிய தயாரிப்புகள் மற்றும் திறன்களில் முதலீட்டு வருகின்றோம். இதுவேர் ஒருங்கிணைந்த மாதிரியை வலுப்படுத்தி வேறுபட்ட பெறுமதியை வழங்குவதோடு வசதியான வங்கியியல் மற்றும் நிதியியல் தீர்வுகளுக்கான அணுகலையும் வழங்கும்.

➔ பெறுமதி உருவாக்கச் செயல்முறை மீதான தாக்கங்கள்

டிஜிற்றல் தொழில்நுட்பமானது சேவைகள் மற்றும் கொடுப்பனவுகளுக்கான அணுகலை அதிகரித்து வங்கியியலை மாற்றிவருவதுடன் செயற்பாட்டு இடரின் எண்ணிக்கை மற்றும் போட்டிகளை அதிகரிக்கிறது. வாடிக்கையாளர்களை தங்களது உற்பத்திகளுக்கு பழக்கப்படுத்துதல், தயாரிப்பு விற்பனை மற்றும் சேவை வழங்குதல் என்பவற்றில் செலவு குறைந்த

டிஜிற்றல் தீர்வுகளை நோக்கி வங்கிகள் நகர்ந்து கொண்டிருக்கின்றன. அத்துடன் வங்கிகள் தங்களுக்கு விருப்பமான தளங்கள் மற்றும் சூழலில் வாடிக்கையாளர்களுடன் தொடர்புகொண்டு வருகின்றன. எவ்வாறாயினும், கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகளில் வங்கிகள் வகிக்கும் முக்கிய பங்கு மற்றும் பெறுமதியான தகவல்களை இலக்காகக் கொண்டுள்ள அச்சுறுத்தல்களின் அதிகரித்த இடர் என்பவற்றைக் கருதி பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இடர்கள் பற்றிய ஊழியர்களின் புரிதலை மேம்படுத்துதல், முரண்பாடுகளைக் கண்காணிப்பதற்கான அமைப்புகளை வலுப்படுத்துதல் மற்றும் சாத்தியமான அச்சுறுத்தல்களை முற்கூட்டியே ஆராய்தல் என்பவற்றை நோக்கி வங்கிகள் செயற்படுகின்றன.

வங்கித் துறையின் விரைவான வளர்ச்சிக்கு பெறுமதியான தகவல்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதோடு புத்தாக்கங்களைத் தழுவி இடர் முகாமைத்துவத்தை மேம்படுத்தி இலாபத்தையும் மேம்படுத்தும் டிஜிற்றல் மயமாக்கலினால் வலுவூட்டப்பட்ட வியாபார மாதிரி தேவைப்படுகிறது.

➔ இடர்கள் மற்றும் வாய்ப்புகள்

எமது இடர்கள்



தொழில்நுட்பமானது பிரவேசிப்பதற்கான தடைகளை அகற்றி நிதிச் சேவைகளை மிகவும் போட்டித்தன்மையடையச் செய்கிறது.



டிஜிற்றல் தொழில்நுட்பத்தின் விரைவான முன்னேற்றம் மற்றும் நிதி பரிமாற்றத்தின் மிகவும் செயல்திறமான ஊடகங்கள் மூலமான அதிகரித்த மோசடி மற்றும் ஊழல் இடர்கள்



செயல்முறைக்கு உட்படுத்தப்பட்ட மற்றும் சேமிக்கப்பட்ட முக்கியமான தரவுகளின் எண்ணிக்கை மீதான ஈர்ப்பும் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகளில் வங்கிகள் வகிக்கும் முக்கியமான வகிபாகமும் இணையவெளி தாக்குதல்கள் குறித்த கவலைகளை அதிகரிக்கின்றன.



முன்றாம் மற்றும் நான்காம் தரப்பு வழங்குநர்களிடமிருந்து உருவாகும் சாத்தியமான தரவு கசிவுகளின் அதிகரித்த வெளிப்பாடு

எமது வாய்ப்புகள்



இடையூறான தொழில்நுட்பங்கள் மற்றும் டிஜிற்றல் தழுவல் மூலமாக எமது வாடிக்கையாளர்களின் அனுபவங்களைத் தொடர்ந்து மேம்படுத்தி பரிவர்த்தனை எண்ணிக்கையையும் வருவாயையும் பெறுவதற்கான எமது இலக்கை அடைவது மற்றும் தொழில்நுட்பத்தின் மூலம் செயல்திறனை மேம்படுத்துதல் (சேவைக்கான குறைந்த செலவு).



கிளவுட் தொடர்பான உயர்தர பகுப்பாய்வுக் கருவிகளில் முதலீடு செய்வதானது வாடிக்கையாளரின் நடத்தை மற்றும் விருப்பங்களைப் பற்றிய ஆழமான புரிதலை இயல்பு செய்வதுடன் தனிப்பயனாக்கப்பட்ட தலையீடுகளை சீராக்குதல் மற்றும் தொடர்புடைய வாடிக்கையாளர் ஈடுபாட்டு உத்திகளை உருவாக்குவதற்கு வழிவகுக்கின்றன.



Fintechs இன் வளர்ச்சியானது தொழிற்துறையில் அதிகரித்த போட்டியைக் கொண்டு வருவதுடன் எமது வாடிக்கையாளரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான திறன்களை அணுகக்கூடிய பங்காளர்களை உருவாக்குவதற்கான வாய்ப்பைப் பிரதிபலிக்கிறது.



குறுங்காலம் முதல் இடைக் காலம் வரை வாய்ப்புகளிலான அதிகரிப்பு



குறுங்காலம் முதல் நீண்டகாலம் வரை வாய்ப்புகளிலான அதிகரிப்பு



குறுங்காலம் முதல் இடைக் காலம் வரை இடர்களிலான அதிகரிப்பு



குறுங்காலம் முதல் நீண்டகாலம் வரை இடர்களிலான அதிகரிப்பு



2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் எந்த மாற்றமும் இல்லை.

➔ நாம் தொழிற்படும் முறையை வடிவமைக்கும் பாரிய போக்குகள்

➔ **இடர்களைத் தணித்து வாய்ப்புக்களைப் பயன்படுத்துவதற்கான எமது அணுகுமுறைகள்**

- ➔ அவ்வவ் நிர்வாக செயன்முறைகளில் இடர் நாட்டத்தினை கண்காணிப்பதோடு வங்கி முழுவதிலும் வலுவான இடர் கலாசாரத்தை கட்டியெழுப்புவதனைத் தொடர்தல்.
- ➔ விரைந்து செயலாற்றும் திறனுடைய, பொறுப்பான, பொறுப்புக் கூறக்கூடிய மற்றும் செயற்திறமிக்கதான இடர் முகாமைத்துவத்தினை உறுதி செய்துவதோடு இடர் முகாமைத்துவத்தினை படிப்படியாகத் தோற்றுவித்தல்.
- ➔ நான்காவது தொழிற்துறை புரட்சியில் விரைவாக இணையவெளி தாக்குதலுக்கு பதிலளிப்பதன் பொருட்டு இணையவெளி தாங்குதிறனை வலுப்படுத்துதல்
- ➔ மூன்றாம் தரப்பினரையும் வழங்குநர்களையும் கருத்திற் கொண்டு முக்கிய பாதிப்புகளைக் கண்டறிந்து செலவு குறைந்த மற்றும் திறமையான தரவுப் பாதுகாப்பு உத்திகளை உருவாக்குவதனைத் தொடர்தல்
- ➔ எதிர்கால நிலைகுலைவுகளையும் அழுத்தங்களையும் ஒழுங்குபடுத்துவதற்கான பயனுள்ள செயற்பாட்டு தாங்குதிறனை உறுதி செய்தல்.
- ➔ தொடர்ச்சியான உள்ளகக் கட்டுப்பாட்டு சூழல் மதிப்பீட்டிணையும் மற்றும் புதுப்பித்தலையும் மேற்கொள்ளுதல்

➔ **செயற்பாட்டிலுள்ள ஆளுகை**

எமது வியாபார அணுகுமுறையில் மாற்றங்களை உருவாக்கி விரைவுபடுத்தவும், மூலோபாய நோக்கு மற்றும் செயற்பாட்டுத் திறன்களைக் கூர்மைப்படுத்துவதற்குமான விணையூக்கிய தேசிய சேமிப்பு வங்கியில் கொவிட்-19 தொற்றுநோய் உருவாக்கியுள்ளது. மைய வங்கியியல் அமுல்படுத்தல் மற்றும் டிஜிற்றல் மாற்றங்கள் (தகவல் பாதுகாப்பிற்கான மேம்பாடுகள் உட்பட) தொடர்பான பெரும்பாலான திட்டங்களுக்கே பணிப்பாளர் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வியாபாரத்திற்கான ஆழமான ஒருங்கிணைப்புத் தேவையுடன் குறுகிய காலம் முதல் நடுத்தர காலம் வரையான மூலோபாயம் (2021 முதல் வடிவமைக்கப்பட்ட டிஜிற்றல் மயமாக்கலை விரைவுபடுத்துதல்) பற்றிய பணிப்பாளர் சபையின் கலந்தாய்வின் ஊடாக தொழிற்துறையில் தேவையான மாற்றத்தின் வேகத்தை எதிர்கொள்வதற்கான புத்தாக்கத் திறன்களை எவ்வாறு ஊக்கப்படுத்தலாம் என்பதில் கவனம் செலுத்தப்பட்டது. பொதுவாக டிஜிற்றல் மயமாக்கல் முயற்சிகளின் அதிகரிப்பு, சந்தர்ப்பவாத அச்சுறுத்தல்கள் மற்றும் தொலைதூரத்திலிருந்து பணியாற்றுவதற்கான நகர்வு போன்றவற்றினால் வங்கி முழுவதிலும் எழுகின்ற இணையவெளி அச்சுறுத்தல்களை ஒழிப்பதற்கான அளவீடுகளை பணிப்பாளர் சபையானது மேற்பார்வையிட்டது.

➔ **தொடர்புடைய பொருண்மிய விடயங்கள்**



எண்ணியல் நிலைமாற்றம்

மக்கள்

சூழல்/விளக்கம்

வாடிக்கையாளர்களின் வளர்ச்சியடைந்து வரும் தேவைகளைப் பூர்த்திசெய்தல், எமது செயன்முறைகளை மாற்றுதல் மற்றும் டிஜிற்றல் மற்றும் தரவு நிபுணத்துவம்பெற்ற ஊழியர்களின் புதிய திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றின் ஊடாக மேம்பட்ட வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதற்கு டிஜிற்றல்மயமாக்கலில் முதலீடுதல். மேலும், வங்கியல்லாத நிறுவனங்களும் தொழில்நுட்ப நிறுவனங்களும் நேரடியாக வங்கியியற் துறையில் போட்டியிடுவதனை எழுச்சியுறும் தொழில்நுட்பங்கள் எளிதாக்குகின்றன.

அது ஏன் பொருண்மியமாகவுள்ளது

- ➔ வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுடனான ஒத்திசைந்த செயற்பாடு நிலையான நிதியியல் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் எமது வங்கியின் நிலைத்தன்மையைப் பலப்படுத்துகிறது. அத்தோடு, எமது சேவை வழங்கும் திறன்களையும் ஊழியர்களின் உற்பத்தித்திறனையும் மேம்படுத்துவதுடன் புத்தாக்கமான கலாசாரத்தையும் வளர்க்கிறது.
- ➔ டிஜிற்றல் மயமாக்கல் மற்றும் செயன்முறைகளின் தன்னியக்கத்தை புதிய தொழில்நுட்பங்களின் தோற்றமானது வழிநடத்துவதுடன் அவற்றை ஈர்த்து தக்கவைப்பதற்கு வேறுபட்ட திறன்கள் தேவைப்படுகின்றன. இது வங்கிக்கு கடினமானதாக இருக்கலாம்.
- ➔ புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதென்பது வித்தியாசத்தை ஏற்படுத்தும் காரணியாக இருக்கலாம். இருப்பினும், டிஜிற்றல் அல்லது தகவல் தொழில்நுட்ப மாற்றத் திட்டங்களிலான தோல்வியானது வியாபார இழப்பு, மோசமான வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் நற்பெயருக்கு சேதம் ஏற்படலாம். வியாபார நன்மைகளை வழங்குவதில் தோல்வி ஏற்படுமாயின் செலவு அதிகரிப்பு, வரவு செலவு அதிகரிப்பு மற்றும் வாடிக்கையாளர்களின் புரள்வின் அதிகரிப்பு ஆகியவற்றுக்கு காரணமாவதுடன் எமது நிதிச் செயற்திறனையும் எதிர்மறையாக பாதிக்கலாம்.

முக்கியத்துவத்தில் ஆண்டு வாரியான அதிகரிப்பு

அதிகரித்திருந்தது

➔ நாம் தொழிற்படும் முறையை வடிவமைக்கும் பாரிய போக்குகள்

அதிகரித்ததற்கான காரணங்கள்	<ul style="list-style-type: none"> ➔ முதிர்வடைந்த தகவல் தொடர்பாடல் தொழிற்பட உட்கட்டமைப்பும் தொழில்நுட்பமும் (போதுமான வலையமைப்பு இணைப்பின்மை). ➔ இணையவெளி பாதுகாப்பு மற்றும் நான்காம் தொழிற்துறை புரட்சியை மெதுவாக ஏற்றுக்கொள்ளாதது ➔ நிதி வழங்கல் கட்டுப்பாடுகள் ➔ முக்கியமான வணிக செயல்முறைகளின் தன்னியக்க செயல்முறையின் தாமதம். ➔ டிஜிற்றல் தீர்வுகளின் தாமதமான வணிகமயமாக்கல். ➔ தொலைதூரத்திலிருந்து தொழில் புரியும் நிலைமைகள் மற்றும் கொவிட்-19 முடக்கத்தின்போது டிஜிற்றல் இணைப்புக்கான அதிகரித்த விருப்பம்
முகாமைத்துவ அணுகுமுறை	<ul style="list-style-type: none"> ➔ வங்கியின் குறுகிய முதல் நடுத்தர கால உத்தியே “டிஜிற்றல் மாற்றத்தை துரிதப்படுத்துதல்” ஆகும். புதிய டிஜிற்றல் சேவைகள், சந்தையிலுள்ள முன்னணி தொழில்நுட்பம், ஊடகங்கள் முழுவதிலும் தடையற்ற சேவைகள் மற்றும் தரவு சார்ந்த நுண்ணறிவுகள் என்பவற்றின் ஊடாக எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த டிஜிற்றல் வங்கியியல் அனுபவங்களை வழங்குவதற்காக நாம் தொடர்ந்து முதலீடு செய்கிறோம். ➔ டிஜிற்றல் வங்கியியல் நிலையான நிலையை அடைந்துகொள்வதற்காக பல ஆண்டுகளாக நாம் டிஜிற்றல் உட்கட்டமைப்பு மற்றும் சொத்துக்களில் முதலீடு செய்துள்ளோம். எமது இணைய வங்கியியல் சேவைகளை அணுகும் வாடிக்கையாளர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ➔ இடர்களையும் செலவீனையும் குறைத்தல், முறைமை வசதிகளை மேம்படுத்தல் மற்றும் மீளுத்தன்மையை மேம்படுத்துவதன் பொருட்டு எமது முறைமைகளை நவீனமயமாக்கி எளிதாக்குவதோடு இரு முனைகளுக்கிடையான செயல்முறையை டிஜிற்றல் மயமாக்கி வருகின்றோம். ➔ தேசிய மற்றும் சர்வதேச தரநிலைகளை மேம்படுத்துவதில் தீவிரமாக ஈடுபடுகின்றதோடு பாதுகாப்பு மற்றும் செயற்பாடுகளில் அபாயமின்மையை ஏற்படுத்துவதற்கான கருவிகளையும் வழிகாட்டுதல்களையும் நாங்கள் உருவாக்கியுள்ளோம். ➔ எமது தொழில்நுட்பத் தலைமைத்துவத்தை பேணுவதற்காக நாம் புதிய மற்றும் புத்தாக்கமான திறன்களின் தழுவலை பரிசோதிப்பதோடு வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் மற்றும் ஆராய்ச்சிகளை கண்காணிக்கின்றோம். ➔ எமது செயற்திட்டங்களின் ஆயுட்காலம் முழுவதற்கும் தெளிவாக வரையறுக்கப்பட்ட நோக்கங்கள் மற்றும் முக்கிய செயற்றிறன் இலக்குகளுக்கு எதிரான தனிப்பட்ட திட்டங்களை நாம் கண்காணிக்கின்றோம். புதிய அச்சுறுத்தல்களை கண்டறிந்து அவற்றை நிர்வகித்தலும் குறைப்பதுமே இதன் நோக்கமாகும். ➔ அளவிடக்கூடிய டிஜிற்றல் தீர்வுகளை தொடர்ந்து வழங்குவதற்குப் போதுமான முதலீட்டை உறுதி செய்து தற்போதுள்ள மற்றும் வளர்ந்து வரும் வாடிக்கையாளர் தேவைகளில் கவனம் செலுத்துதல். ➔ பௌதீக மற்றும் டிஜிற்றல் செயற்பாட்டுத் தாங்குதிறனில் கவனம் செலுத்துதல் மற்றும் இடர்களை முன்சுட்டியே கண்டறிந்து குறைத்தல்.
கிடர் வகை ¹	மூலோபாயம், செயற்பாட்டு, நற்பெயர்
காலச் சட்டகம் ²	குறுகிய காலம் தொடக்கம் நடுத்தரம் வரை

¹ முக்கியத்துவத்தில் ஆண்டுக்கு ஆண்டான அதிகரிப்பு: அதிகரித்தது/வளர்ந்து வரும்/நிலையானது/குறைக்கப்பட்டது

² கிடர் வகைகள்: நிதி, மூலோபாயம், செயற்பாட்டு, கடன், சந்தை, தீர்வுத்தன்மை மற்றும் நற்பெயர்

³ கால அளவு: தேசிய சேமிப்பு வங்கியை கணிசமாக பாதிக்கும் என நாம் மதிப்பிடும் கால அளவையே ஒவ்வொரு முக்கிய வெளிப்புறக் காரணிக்கும் குறிப்பிடுகின்றோம். இவ்வொருங்கிணைந்த அறிக்கைக்கு, குறுகிய காலம் என்பது அடுத்தவரும் நிதியாண்டாகும் (2023 டிசம்பர் 31)திகதியில் (முடிவடையும்), நடுத்தர காலமானது 2025 டிசம்பர் 31திகதி வரையிலான காலப்பகுதியாகும். நீண்ட காலமானது 2025 டிசம்பர் மாதத்திற்கு அப்பாற்பட்டதாகும்.

<p>பாதிக்கப்பட்ட குறங்காலம் முதல் இடைக்காலம் வரையான மூலோபாய முன்னுரிமைகள்</p>	<p>பாதிக்கப்பட்ட நூலதனங்கள்</p>	<p>பாதிக்கப்பட்ட முதல்நிலை ஐ.நா.நி.அ. இலக்குகள்</p>
<p>தொடர்புடைய அிக்கறைதாரர்கள்</p>	<p>தொடர்புடைய GRI மற்றும் எல்லைகள்</p> <p>203 மறைமுகப் பொருளாதார தாக்கங்கள்-வெளியே 401 வேலைவாய்ப்பு - உள்ளே 413 உள்ளூர் சமூகங்கள் - வெளியே 404 பயிற்சியும் கல்வியும் - உள்ளே 418 வாடிக்கையாளர் தனியுரிமை - உள்ளே</p>	<p>பாதிக்கப்பட்ட கிரன்டாம் நிலை ஐ.நா.நி.அ. இலக்குகள்</p>

➔ நாம் தொழிற்படும் முறையை வடிவமைக்கும் பாரிய போக்குகள்



புத்தாக்கம் மற்றும் விரைவுத் தன்மை

மக்கள்

குழல்/விளக்கம்	புதிய போக்குகள் அல்லது சூழ்நிலைக்கு துரிதமாகவும் நெகிழ்வாகவும் பதிலளிப்பதற்கும் செயற்பாடுகளில் புதுமையைத் தொடர்வதற்கு வங்கியை இயல்பு செய்கின்ற செயற்திறனையும் வினைத்திறனையும் மேம்படுத்தும் நோக்கத்துடன் செயன்முறைகள், புதிய தயாரிப்புகள் அல்லது சேவைகளை உருவாக்கி அபிவிருத்தி செய்து அமுல்படுத்தல்.
அது ஏன் பொருண்மியமாகவுள்ளது	விரைவாக வளர்ச்சியடைந்து வரும் சூழலமைவில் தற்போதைய, வளர்ந்து வரும் வாடிக்கையாளர் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு புத்தாக்கமான மற்றும் துரிதமான நிறுவனமாக இருப்பது அவசியமாகும். இதனூடாக காலத்திற்கு ஏற்றவாறு செயற்பட்டு எதிர்கால வளர்ச்சியை உறுதி செய்யலாம்.
முக்கியத்துவத்தில் ஆண்டு வாரியான அதிகரிப்பு¹	அதிகரித்திருந்தது
அதிகரித்ததற்கான காரணங்கள்	சீர்குலைக்கும் தொழில்நுட்பத்தின் விரைவான முன்னேற்றமானது பாரம்பரிய வணிக மாதிரிகளுக்கு இடையூறு விளைவித்து புதிய சந்தைகளை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளன. எமது செயற்பாட்டு மாதிரியை தகவமைத்து மாற்றங்களுக்கும் சில நேரங்களில் எமது பங்குதாரர்களின் தேவைகள் மற்றும் முரண்பாடான கோரிக்கைகளுக்கு பதிலளித்து காலத்திற்கு ஏற்றவாறு செயற்பட வேண்டும்.
முகாமைத்துவ அணுகுமுறை	<ul style="list-style-type: none"> புத்தாக்கமான கலாசாரத்தை அபிவிருத்தி செய்வதில் கவனஞ் செலுத்துவதன் மூலம் சுய சீர்குலைக்கும் அணுகுமுறையை ஏற்றுக்கொள்வது. எமது வணிகத்தின் அனைத்து அம்சங்களிலும் வளர்ந்து வரும் மற்றும் பிரபல்யமான தொழில்நுட்பங்களை மேம்படுத்துதல். நிகழ்நிலை மற்றும் மெய்நிகர் வங்கியியல் போன்ற நிலையான கண்டுபிடிப்புகள் மற்றும் அக்கறைதாரர் ஈடுபாட்டு ஊடகங்களுடன் எமது செயற்பாட்டு மாதிரியை மேம்படுத்துதல். மாறிவரும் சந்தைகள் மற்றும் நடத்தை போக்குகளை பகுப்பாய்வு செய்வதற்கும் போட்டித் தன்மையை பேணுவதற்குமான “பெருந் தரவை” கவனத்திலெடுத்தல். குறிப்பாக வள பற்றாக்குறை மற்றும் நிச்சயமற்ற சூழலில் நமது வள திறன் மற்றும் செயல்பாட்டு திறனை மேம்படுத்தும் நெகிழ்வான மற்றும் புதுமையான தீர்வுகளை செயல்படுத்துதல். குறிப்பாக வளப் பற்றாக்குறை மற்றும் நிச்சயமற்ற சூழ்நிலையில் எமது செயற்பாட்டு மற்றும் வள செயற்திறனை அதிகரிக்கும் நெகிழ்வான மற்றும் புத்தாக்கமான தீர்வுகளை செயற்படுத்துதல். தனித்துவமான வாடிக்கையாளர் தேவைகள் மற்றும் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதற்கென வடிவமைக்கப்பட்ட புத்தாக்கமான வியாபாரச் செயன்முறைகள் மற்றும் தயாரிப்புகளை இலக்காகக் கொண்டு வெற்றிபெறும் வியாபார நாமத்தினை உருவாக்குதலும் உட்புகுத்தலும்
இடர் வகை²	மூலோபாயம், செயற்பாட்டு, நிதியியல்
காலச் சட்டகம்³	குறுகிய காலம் தொடக்கம் நடுத்தர காலம் வரை

¹ முக்கியத்துவத்தில் ஆண்டுக்கு ஆண்டான அதிகரிப்பு: அதிகரித்தது/வளர்ந்து வரும்/நிலையானது/குறைக்கப்பட்டது
² இடர் வகைகள்: நிதி, மூலோபாயம், செயற்பாட்டு, கடன், சந்தை, தீர்வுத்தன்மை மற்றும் நற்பெயர்
³ கால அளவு: தேசிய சேமிப்பு வங்கியை கணிசமாக பாதிக்கும் என நாம் மதிப்பிடும் கால அளவையே ஒவ்வொரு முக்கிய வெளிப்புறக் காரணிக்கும் குறிப்பிடுகின்றோம். இவ்வொருங்கிணைந்த அறிக்கைக்கு, குறுகிய காலம் என்பது அடுத்தவரும் நிதியாண்டாகும் (2023 டிசம்பர் 31திகதியில் முடிவடையும்), நடுத்தர காலமானது 2025 டிசம்பர் 31திகதி வரையிலான காலப்பகுதியாகும். நீண்ட காலமானது 2025 டிசம்பர் மாதத்திற்கு அப்பாற்பட்டதாகும்.

<p>பாதிக்கப்பட்ட குறுங்காலம் முதல் இடைக்காலம் வரையான மூலோபாய முன்னுரிமைகள்</p>	<p>பாதிக்கப்பட்ட மூலதனங்கள்</p>	<p>பாதிக்கப்பட்ட முதல்நிலை ஐ.நா.நி.அ. இலக்குகள்</p>
<p>தொடர்புடைய அக்கறைதாரர்கள்</p>	<p>தொடர்புடைய GRI மற்றும் எல்லைகள்</p> <p>401 வேலைவாய்ப்பு - உள்ளே 413 உள்ளூர் சமூகங்கள் - வெளியே 404 பயிற்சியும் கல்வியும் - உள்ளே</p>	<p>பாதிக்கப்பட்ட கிரென்ட்லாம் நிலை ஐ.நா.நி.அ. இலக்குகள்</p>

➔ நாம் தொழிற்படும் முறையை வடிவமைக்கும் பாரிய போக்குகள்



வாடிக்கையாளர் சேவை மற்றும் அனுபவம்

மக்கள்

<p>சூழல்/வீளக்கம்</p>	<p>புத்தாக்கமான மற்றும் பயனுறுதியுள்ள வாடிக்கையாளர் தீர்வுகள் மற்றும் வணிக நெறிமுறைகளுக்கு வலுவான அர்ப்பணிப்புடனான உயர்ந்த சேவை தரம் ஆகியவற்றை உள்ளடக்கிய தனித்துவமான வாடிக்கையாளர் மதிப்பு முன்மொழிவை வழங்குதல். இது வாடிக்கையாளரின் திருப்தியையும் வங்கி மீதான நம்பிக்கையையும் அதிகப்படுத்துகிறது.</p>
<p>அது ஏன் பொருண்மியமாகவுள்ளது</p>	<p>நம்பிக்கை, நிதியியல் ஆற்றல் மற்றும் ஸ்திரத்தன்மையை கட்டமைப்பதற்கு சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்குவது அவசியமாகும். மோசமான வாடிக்கையாளர் சேவையும் திறன் கட்டுப்பாடுகளும் வாடிக்கையாளர் தொடர்பிலும் வணிகத்திலும் இழப்பை ஏற்படுத்துகின்றன. நாம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வதற்கும் புதிய வாடிக்கையாளர்களை பெறுவதற்கும் காலத்திற்கு ஏற்றவாறு புதுமையான மற்றும் செலவு குறைந்த தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை வழங்குவது அவசியமாகும்.</p>
<p>முக்கியத்துவத்தில் ஆண்டு வாரியான அதிகாரி¹</p>	<p>அதிகரித்திருந்தது</p>
<p>அதிகரித்ததற்கான காரணங்கள்</p>	<ul style="list-style-type: none"> ❖ எமது வாடிக்கையாளர் உறவுகளை பாதிக்கக்கூடிய மாற்றுத் தொடர்பாடல் சேவைகள் அல்லது பல்வேறு தொடு நிலையங்களை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட பல்வேறு புதிய தொழில்நுட்பத் தளங்களினது அதிகரித்த போட்டி ❖ கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் கடன் தரப்படுத்தல் குறைப்பினால் வாடிக்கையாளர்கள் மீதான நிதிக் கட்டுப்பாடுகள். ❖ கொவிட்-19 தொற்றுநோயின் விளைவாக ஏற்படுத்தப்பட்ட செயற்பாட்டுக் கட்டுப்பாடுகள். ❖ வரலாற்று ரீதியான வாடிக்கையாளரின் அதிகரித்த நிலை
<p>முகாமைத்துவ அணுகுமுறை</p>	<ul style="list-style-type: none"> ❖ தனிப்பட்ட, உடனடி மற்றும் இலகுவான முறையில் சிறந்த தொழில்நுட்பத்தினையும் மனித தொடர்புகளையும் இணைத்து மிகவும் ஈர்க்கக்கூடிய வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்க முயற்சித்தல் ❖ எமது வாடிக்கையாளர்களின் தேவைகள், விருப்பங்கள் மற்றும் நடத்தைகள் பற்றிய உட்பார்வையினை அபிவிருத்தி செய்தல் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவுகளில் வழிநடத்துவதற்கான முன்மொழிவுகளை வழங்குதல். ❖ புத்தாக்கமான தயாரிப்பு மற்றும் சேவை வழங்கல் ஊடாக போட்டித்தன்மையான வேறுபாட்டை கொண்ட நோக்கத்தால் வழிநடத்தப்படும் கலாசாரத்தை உட்புகுத்தல். இக்கலாசாரம் அனைவரையும் உள்ளடக்கிய டிஜிற்றல் சமுதாயத்தை செயற்படுத்துவதுடன் குறைந்த சூழலியல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. ❖ புத்தாக்கமான புதிய கூட்டாண்மைகள் மூலமான டிஜிற்றல் ஊடகங்களில் அதிகரித்த முதலீடு, திறமையான மூலதன ஒதுக்கீடு, இலக்கு வாடிக்கையாளர் முன்மொழிவுகளுக்கான ஏற்பாடுகள், உயர் விருப்பமான விலை நிர்ணயங்கள் மற்றும்/அல்லது புதிய டிஜிற்றல் சலுகைகள் ❖ சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தினை வழங்குவதற்காக எமது வழங்கல் பட்டியல்களை எளிதாக்குதல் மற்றும் டிஜிற்றல் மாற்றத்தை துரிதப்படுத்துதல்.
<p>கூடர் வகை²</p>	<p>மூலோபாயம், நற்பெயர், செயற்பாட்டு</p>
<p>காலச் சட்டகம்³</p>	<p>குறுகிய காலம் தொடக்கம் நீண்ட காலம் வரை</p>

¹ முக்கியத்துவத்தில் ஆண்டுக்கு ஆண்டான அதிகாரி: அதிகரித்தது/வளர்ந்து வரும்/நிலையானது/குறைக்கப்பட்டது

² கூடர் வகைகள்: நிதி, மூலோபாயம், செயற்பாட்டு, கடன், சந்தை, தீர்வுத்தன்மை மற்றும் நற்பெயர்

³ கால அளவு: தேசிய சேமிப்பு வங்கியை கணிசமாக பாதிக்கும் என நாம் மதிப்பிடுகும் கால அளவையே ஒவ்வொரு முக்கிய வெளிப்புறக் காரணிக்கும் குறிப்பிடுகின்றோம். இவ்வொருங்கிணைந்த அறிக்கைக்கு, குறுகிய காலம் என்பது அடுத்தவரும் நிதியாண்டாகும் (2023 டிசம்பர் 31 திகதியில் முடிவடையும்), நடுத்தர காலமானது 2025 டிசம்பர் 31 திகதி வரையிலான காலப்பகுதியாகும். நீண்ட காலமானது 2025 டிசம்பர் மாதத்திற்கு அப்பாற்பட்டதாகும்.

➔ நாம் தொழிற்படும் முறையை வடிவமைக்கும் பாரிய போக்குகள்

<p>பாதிக்கப்பட்ட குறங்காலம் முதல் இடைக்காலம் வரையான முலோபாய முன்னுரிமைகள்</p>	<p>பாதிக்கப்பட்ட முலதனங்கள்</p>	<p>பாதிக்கப்பட்ட முதல்நிலை ஐ.நா.நி.அ. இலக்குகள்</p>
<p>தொடர்புடைய அக்கறைதாரர்கள்</p>	<p>தொடர்புடைய GRI மற்றும் எல்லைகள்</p> <ul style="list-style-type: none"> 416 வாடிக்கையாளர் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு - வெளியே 417 சந்தைப்படுத்தல் மற்றும் அடையாளமிடல் - வெளியே 404 பயிற்சியும் கல்வியும் - உள்ளே 418 வாடிக்கையாளர் தனியுரிமை - உள்ளே 	<p>பாதிக்கப்பட்ட இரண்டாம் நிலை ஐ.நா.நி.அ. இலக்குகள்</p>

➔ கண்ணோட்டம்

<p>பொருளாதாரமானது சரிவிலிருந்தபோதிலும், அக்கறைதாரர்களின் மாறிவரும் தேவைகளுக்கேற்ப டிஜிற்றல் மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளுக்கான அதிகரித்த கேள்வியின் காரணமாக தகவல் மற்றும் தொடர்பாடல் தொழிலுட்ப துறை தொடர்ந்தும் வளர்ச்சிபெறும் என நாம் எதிர்பார்க்கிறோம். கிளைகளுக்கு நேரில் வருவதற்கு விரும்பாத வாடிக்கையாளர்களின் அதிகரிப்பு, ஸ்மாட் கைபேசி சாதனங்களின்</p>	<p>ஆழமான ஊடுருவல் மற்றும் மலிவான தரவு அணுகல் ஆகியவற்றால் உந்தப்பட்டு வழிநடத்தும் டிஜிற்றல் ஊடகங்களை ஏற்றுக்கொள்வதற்கான வளர்ச்சியை நாம் எதிர்பார்க்கின்றோம்.</p> <p>வங்கியின் டிஜிற்றல் தழுவல் முலோபாயமானது வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் காரணிகளையும் கருத்திற் கொள்கின்றது. செயற்திறனான முறைமைகள், தொடர்புடைய</p>	<p>திறன்கள் மற்றும் டிஜிற்றல் நிபுணத்துவம் ஆகியவற்றின் சரியான கலவையோடு மூல திட்டமிடப்பட்ட செலவுகள் மற்றும் வியாபார நன்மைகளுடனும் இம்மாற்றத் திட்டங்களை நாம் வழங்க வேண்டும். தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் வளர்ச்சிகளுக்கேற்ப இணையவெளி இடர்கள் தொடர்ந்தும் வளர்ந்து வருகின்றன.</p>
---	---	---

4 அதிகரிக்கப்பட்ட ஒழுங்குறுத்துகை பற்றிய நுண்ணாய்வு

ஒழுங்குறுத்துகை நிறுவனங்கள் பொறுப்பு மிக்க வங்கியியல் சேவைகளை ஊக்குவித்தல், பூகோளச் சமநிலையினைப் பேணுதல், மற்றும் அதிகரித்த போட்டித் தன்மை, தொழில்நுட்ப மாற்றங்கள் மற்றும் இடையூறு மிக்க வணிக மாதிரிகள் போன்றவற்றில் இருந்தான தாக்கத்திலிருந்து வாடிக்கையாளர்களையும் வங்கிகளையும் பாதுகாத்தல் போன்ற நோக்கங்களுக்காக புதிய ஒழுங்குறுத்துகை அமுல்படுத்தி வருகிறது. தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மூலம் துரித கதியுடன் கூடிய நிதி ஜனநாயகமயமாக்கல் நடைமுறையானது தயாரிப்புகளை பொதுமக்கள் அணுகுதல், நிதி சார்ந்த உறுதித் தன்மை, நுகர்வோர் பாதுகாப்பு,

டிஜிடல் நிலைமாற்றம், இணையப் பாதுகாப்புகள், காலநிலை மாற்றம், செலுத்தல்கள், பன்முகத் தன்மையும் உள்ளடக்கமும் மற்றும் நிதி சார்ந்த துறைகளுடன் சம்பந்தப்பட்ட ஒழுங்குறுத்துகைகள் என்பன போன்ற பல்வேறு காரணிகளை ஒப்பீட்டு நோக்க வேண்டியதன் முக்கியத்துவத்தினை மிகவும் அவதானமாக பரிசீலனை செய்வதற்கு ஒழுங்குறுத்துகை நிறுவனங்களுக்கு வழிகாட்டுகிறது. ஒழுங்குறுத்துகை நிறுவனங்கள் மிகவும் ஒத்துழைப்பும் ஆலோசனையும் மிக்க அணுகு முறை ஒன்றினை முன்னெடுத்து வருவதோடு, டிஜிடல் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ற வகையில் கட்டுப்பாட்டு

விதிமுறைகளை விருத்தி செய்யும் நோக்கில், துறை சார்ந்த நிறுவனங்களுடனும் மற்றும் அக்கறைதாரர்களுடனும் நிதி சார்ந்த துறையினுள்ளும் மற்றும் அத்துறைக்கு வெளியிலும் ஈடுபட்டு வருகின்றது. நிதி சார்ந்த நிறுவனங்களின் நடத்தைகளை தொடர்ந்தும் கண்காணித்து இடைக் காலம் முதல் நீண்ட காலம் வரையான டிஜிடல் முகாமைத்துவம் குறித்தான தேவைப்பாடுகளை அதிகரிப்பதற்கு ஒழுங்குறுத்துகை நிறுவனங்களின் அண்மைக் கால முன்னெடுப்புக்கள் மூலம் பரிந்துரைக்கப்படுகின்றது.

② நாம் தொழிற்படும் முறையை வடிவமைக்கும் பாரிய போக்குகள்

இலங்கையில் வங்கித் துறையினை ஆளுகின்ற முதன்மைச் சட்டங்களும் மற்றும் ஒழுங்குவிதிகளும்

- வங்கியியல் சட்டம் மற்றும் நாணய விதிச் சட்டம் ஆகியன முதன்மைச் சட்டங்களாக விளங்குகின்றன. இலங்கை மத்திய வங்கி இந்தச் சட்டங்களின் கீழ் பணிப்புரைகளையும் சுற்றுநிருபங்களையும் வழங்கி வருகிறது. இப்பணிப்புரைகள் பங்குதாரர்கள் மற்றும் குறிப்பான உரிமங்களின் செயல்முறைகள் ஆகியவற்றின் எல்லைகள் பற்றிக் குறிப்பிடுகின்றன.
- கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு சட்டமானது கொடுப்பனவுகள், வெளியாக்கல் மற்றும் கொடுத்துத் தீர்த்தல் முறைமைகளை கண்காணித்து ஒழுங்குபடுத்தல், மற்றும் சம்பந்தப்பட்ட கொள்கைகளைப் பரிந்துரைத்தல் ஆகியவற்றுக்கான தத்துவத்தினை இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு பிரிவுக்கு வழங்குகின்றது.
- வங்கிகள், கம்பனிச் சட்டத்தின் கீழ் அல்லது விசேட பாராளுமன்றச் சட்டம் ஒன்றின் கீழ் கூட்டிணைக்கப்படுகின்றன அல்லது பதிவு செய்யப்படுகின்றன. இந்த சட்டமானது சிறுபான்மையான பங்குதாரர்களின் நலன்களையும் கட்டுப்படுத்துகின்றது.
- அந்நியச் செலாவணியைச் சட்டம் மற்றும் சம்பந்தப்பட்ட ஒழுங்குவிதிகள் அந்நியச் செலாவணியுடன் சம்பந்தப்பட்ட விடயங்களை ஒழுங்குபடுத்துகின்றது.
- நிதி சார் கொடுக்கல் வாங்கல்களை அறிக்கையிடல் சட்டம், பயங்கரவாத தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டம், பணம் தாய்தாக்கல் தடைச் சட்டம், பயங்கரவாத நிதியளிப்பினை ஒருக்குதல் சட்டம் மீதான சமவாயம் ஆகிய சட்டங்கள் பண மோசடியை எதிர்த்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை எதிர்த்தல் போன்றவற்றை ஒழுங்குபடுத்துகிறது.
- 2022 இன் 9 ஆம் இலக்க தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமானது இலங்கையில் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புத் தொடர்பான விடயங்களைக் கையாளுகின்ற பிரதான சட்டமாக விளங்குகின்றது.
- இணையப் பாதுகாப்புச் சட்டமூலம் ஒன்று பாராளுமன்றத்தில் சட்டமாக்கப்படுவதற்கு முன்னதாக அது தற்போது வரைவு செய்யப்பட்டு வருகிறது.

2022 இல், பொருளாதார நெருக்கடிக்காலத்தின் பொழுது பொருளாதாரத்தினைத் தக்கவைத்துக் கொள்வதற்கு உதவும் வகையில் வங்கியின் இயலுமையினை உறுதி செய்வதற்கான தேவையினைக் கருத்திற் கொண்டு, விவேகம் மிக்க விடயங்களுடன் கூடிய பொருளாதாரத்தின் சமூக-அரசியல் காலநிலையினால் பாதிக்கப்படும் ஒரு ஒழுங்குபடுத்துகைத் தேற்றப்பாட்டில் கீழ் வரும் விடயங்கள் முக்கிய இடத்தினைப் பிடிக்கின்றன.

இலங்கை மத்திய வங்கியானது அண்மைக்கால அபிவிருத்திகளுக்கு இணங்க தற்போதுள்ள சட்டங்களைப் புதுப்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிணங்க, அந்நியச் செலாவணியைச் சட்டம், நிதித் தொழில் சட்டம், நிதி குத்தகைக்கு விடுதல் சட்டம் அத்துடன் கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டம் ஆகிய சட்டங்களுக்கான திருத்தங்கள், நிதித் துறையில் ஏற்படுகின்ற மாற்றங்கள் மற்றும் புத்தாக்க அம்சங்களுக்கு அமைய அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இலங்கையின் வங்கிகள் இணைய வங்கிச் சேவை, கொடுப்பனவு வழிமுறைகள் போன்றன உள்ளிட்ட டிஜிட்டல் வசதிகளையும் மற்றும் ஏனைய பணம் அற்ற கொடுக்கல் வாங்கல் வடிவங்களையும் அறிமுகம் செய்துள்ளது. தற்போது இலங்கையின் டிஜிட்டல் சட்டங்கள் வடிவமைக்கப்படும் கட்டத்தில் காணப்படுகின்றன.

② தரவுப் பாதுகாப்பு மற்றும் இணையப் பாதுகாப்பு

கடந்த இரு ஆண்டுகளை நோக்கும் போது, தரவுத் தனியுரிமையானது குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெறுவதை அவதானிக்க முடிகிறது. பல்வேறு அரசியல், சமூக மற்றும் நெறிமுறை சார்ந்த விடயங்கள் காரணமாக, எந்தவொரு நாட்டினதும் பிரஜைகள் தொடர்பில் அந்நாட்டின் மூலோபாயம் மிக்க சட்டம் இயற்றுகையில் தரவுப் பாதுகாப்பானது தற்போது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இடத்தினைப் பிடித்துள்ளது. இதனாலேயே தரவுப் பாதுகாப்புச் சட்டங்களைத் தயாரிப்பதில் அனைத்து நாடுகள் நம்ப முடியாத அளவு மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றன ஆச்சரியம் தரக்கூடிய ஒரு விடயமல்ல. அந்த வகையில், 2022 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டத்தினை இயற்றியதன் மூலம் இலங்கையும் அதனை அனுசரிக்கும் ஒரு நாடாக விளங்குகின்றது. இதுவே இலங்கையில் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு தொடர்பான விடயங்களைக் கையாளுகின்ற பிரதான சட்டவாக்கமாகத் திகழ்வதோடு, இது மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதனை இலக்காகக் கொண்டு விளங்குகின்ற அதேவேளை, டிஜிட்டல் பொருளாதாரப் பின்னணியில் ஏற்படக் கூடிய வளர்ச்சி மற்றும் புத்தாக்கம் குறித்தான இணைய வழிக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் தகவல் வலையமைப்புக்களில் பேணப்படும் தகவல் தனியுரிமை தொடர்பில் நுகர்வோரின் நம்பிக்கைக்கு உறுதியளிப்பதுமாக விளங்குகின்றது.

ஒரு தேசிய இணையப் பாதுகாப்பு மூலோபாயம் (2019, இணையப் பாதுகாப்புச் சட்டமூலம்) பற்றிய அமுலாக்கத்தினை வழங்குவதற்கான சட்டத்திற்கான ஒரு வரைவுச் சட்டமானது தேசிய இணையப் பாதுகாப்பு மூலோபாயத்தின் (2019-2023) கீழ் வடிவமைக்கப்பட்டு வருவதோடு, இது இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (CERT) என அறியப்படுகின்ற இணையப் பாதுகாப்பிற்கான தேசிய நிலையத்தின் மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இணையப் பாதுகாப்பு சட்டமூலமானது இணையம் ஊடான அச்சுறுத்தல்களையும் நிகழ்வுகளையும் விளைத்தினை மிக்க முறையில் தடுத்து அவற்றை நிர்வகிப்பதற்கான ஒரு விரிவான வேலைச்சட்டகத்தினை வழங்க உள்ளதோடு, முக்கிய தகவல் கட்டமைப்பிற்கான பாதுகாப்பிற்கான தேசிய நிலையம் வழங்கக் கூடியதாக விளங்கவுள்ளது.

② கொடுப்பனவுகள் மற்றும் தீர்ப்பனவுகள்

இலத்திரனியல் கொடுப்பனவு முறைமைகளின் பயன்பாடு அதிகரித்து வருகின்றமையினால், இலங்கை மத்திய வங்கியானது இலத்திரனியல் கொடுப்பனவு முறைமை மேலும் ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற அதேவேளை, கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகளுடன் சம்பந்தப்பட்ட ஏதேனும் வாய்ப்புள்ள இடர்களைக் குறைப்பதற்குமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், சர்வதேச தரநியமங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளுடன் கூடிய இலத்திரனியல் கொடுப்பனவு முறைமைகளுக்கு இசைவறுவதனை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்ட அதேவேளை, நிதி சார்ந்த மோசடிகள் மற்றும் ஏமாற்றுச் செயல்களிலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்கும் நோக்கில், புதிய இலத்திரனியல் கொடுப்பனவுப் பொறிமுறைகள் தொடர்பிலும் அவற்றை பாதுகாப்பாக உபயோகிப்பது தொடர்பிலும் பொதுமக்களுக்கு அறிவிட்டப்பட்டது.

இதற்கிணங்க, கொடுப்பனவு அட்டைகள் மற்றும் மொபைல் கொடுப்பனவு முறைமை ஆகியவற்றுக்கான சேவை வழங்குனர் தொடர்பில் விதிக்கப்படக் கூடிய ஒழுங்குவிதிகளுக்கான இணக்கப்பாட்டினைக் கண்காணிப்பதன் மூலம் கொடுப்பனவு அட்டை மற்றும் மொபைல் கொடுப்பனவு முறைமைகளின் சேவைகள் சுருமமாக இடம்பெறுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் நேரடியான மற்றும் மறைமுகமான மேற்பார்வைகளும் மேற்கொள்ளப்பட்டன.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ரீதியில் ஒரு துரித கதியுடனும் மற்றும் செலவுச் சிக்கனம் மிக்கதுமான, கொடுப்பனவு முறைமைகளின் நவீனமயமாக்கம் என அழைக்கப்படக் கூடிய பொறிமுறைகள், அதிகரித்த போட்டித்தன்மை, மற்றும் தேசிய கொடுப்பனவு முறைமையில் ஈடுபடக்கூடிய வெளிநாட்டு

➔ நாம் தொழிற்படும் முறையை வடிவமைக்கும் பாரிய போக்குகள்

ஈடுபாடுகள் (வங்கிகள் தவிர்ந்தவை) மீதான கட்டுப்பாடுகள் போன்றன மீது அதிக அவதானம் செலுத்தப்படவுள்ளது. அத்தகைய ஈடுபாடுகளுக்கு மத்தியில் கொடுப்பனவுச் சேவைகளை வழங்குதல், வெளியாக்கல் மற்றும் கொடுத்துத் தீர்த்தல் போன்ற விடயங்கள் விதிமுறைகளுக்கு உட்பட உள்ளன அல்லது எதிர்காலத்தில் மேம்பட்ட விதிமுறைகளுக்கு உட்படவுள்ளன.

➔ பணம் தூய்தாக்கல்-எதிர்ப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை எதிர்த்தல்

பணம் தூய்தாக்கம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் போன்ற செயற்பாடுகள் நிதி முறைமையின் ஸ்திரத்தன்மைக்கும் மற்றும் நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்திற்கும் குறிப்பிடத்தக்க விரிவான பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். இதனால், இலங்கை மத்திய வங்கியானது, பணம் தூய்தாக்கல்-எதிர்ப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தலை எதிர்த்தல் தொடர்பிலான நாட்டின் சட்டத்தினை வலுவூட்டும் வகையில், இணக்கப்பாட்டினை வலுப்படுத்தல், விணைத்திறன் மிக்க கண்காணிப்பு, வழிகாட்டல், மற்றும் சர்வதேச இணக்கப்பாடுகளுக்கு ஏற்ப அக்கறைதாரர்களுக்கு இடையிலான விழிப்புணர்வினை மேம்படுத்தல் போன்ற நடவடிக்கைகள் ஊடாக, அதன் தொழிற்பாட்டினை தொடர்ந்தும் முன்னெடுத்த அதேவேளை, தொற்று நோய்க்குப் பிந்திய சூழ்நிலையில் “புதிய இயல்புநிலை”யை அங்கீகரித்து அதனை சீர்படுத்தியது.

➔ அந்நியச் செலாவணி கொடுக்கல் வாங்கல்கள் மீதான கண்காணிப்பு

இலங்கை மத்திய வங்கியானது, மீளாய்வுக் காலத்தின் போது அந்நியச் செலாவணிச் சந்தையில் நிலவிய அபிவிருத்திகளுக்கான தீர்வினை வழங்குவதற்குரிய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. நாட்டின் பொருளாதாரச் செயற்பாட்டினை இலகுவடுத்துவதனை இலக்காகக் கொண்டு 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க அந்நியச் செலாவணிச் சட்டத்தின் கீழ் பல்வேறு கொள்கை நடவடிக்கைகளை அறிமுகம் செய்த அதேவேளை, பல்வேறு அக்கறைதாரர்களின் பிரச்சினைகள்/அக்கறை மிக்க விடயங்களைத் தீர்த்து வைத்ததோடு, உள்நாட்டு அந்நியச் செலாவணிச் சந்தையில் நிலவிய திரவத்தன்மைத் தடைகளுக்கு மத்தியில் அந்நியச் செலாவணிப் பரிமாற்றங்களை மேலும் இலகுவடுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.

செலாவணி மாற்று வீதத்திலுள்ள அழுத்தத்தினை இலகுவடுத்துவதற்கும் மற்றும் உள்நாட்டு அந்நியச் செலாவணிச் சந்தையில் வெளிநாட்டு நாணயம் குறித்தான திரவத்தன்மைக்கு

ஆதரவளிப்பதற்குமாக இலங்கை மத்திய வங்கியினால் அறிமுகம் செய்யப்பட்ட ஏனைய பல்வேறு நடவடிக்கைகளுக்கு அமைவாக, ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதி வருமானங்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவதனை வேண்டுகின்ற நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் மற்றும் அனுமதிக்கப்பட்ட கொடுப்பனவுகளை மேற்கொண்ட பின்னர் அத்தகைய வருமானங்களை மாற்றிக் கொள்ளல் போன்ற நோக்கங்களுக்காக, 1949 ஆம் ஆண்டின் 58 ஆம் இலக்க நாணயச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் ஏற்றுமதி வருமானங்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்புதல் மீதான விதிமுறைகள் 2022 மார்ச் மாதத்தில் மீள விநியோகிக்கப்பட்டன. மேலும், சாத்தியம் மிக்க திடீர் மூலதன இழப்புடன் கூடிய செலாவணி மாற்று வீத ஸ்திரத்தன்மையில் ஏற்படக் கூடிய ஏதேனும் அசாதாரண விளைவுகளைக் குறைக்கும் நோக்கில், குறித்த சில மூலதனப் பரிமாற்றங்கள் தொடர்பில் வெளிச்செல்லும் பணம் அனுப்புதல்களை இடைநிறுத்துவதற்கான கட்டளை விநியோகிக்கப்பட்டது.

உள்நாட்டு அந்நியச் செலாவணிச் சந்தையில் செலாவணி மாற்று வீதம் மற்றும் திரவத் தன்மை ஆகியவற்றின் ஸ்திரத் தன்மையினை பேணும் வகையில் அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற பொருட்களின் இறக்குமதியினை குறைக்கும் இலக்குடன், குறிப்பிட்ட இயைபுமுறைக் குறியீட்டின் கீழான இறக்குமதிகள், ஏற்றுக்கொள்கைக்கு எதிரான ஆவணங்களின் (DA) கீழான இறக்குமதிகள் மற்றும் கொடுப்பனவு நிபந்தனைகளுக்கு எதிரான ஆவணங்களின் (DP) கீழான இறக்குமதிகள் அத்துடன் கடன் அங்கீகாரப் பத்திரங்களின் (LCS) கீழான இறக்குமதிகள் போன்றவற்றுக்காக ஒரு 100 சதவீ வட்டியின்றிய-பண எல்லை வைப்புத் தேவையானது அறிமுகம் செய்யப்பட்டது.

➔ பாசல் III மீதான சீர்திருத்தங்கள்

இது 2017 டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இது எந்தவொரு இழப்புக்களையும் எதிர்கொள்ளும் நோக்கில் போதுமான மூலதனத்தினை பேணுவதற்கான ஒரு முக்கிய குறிக்கோளினைக் கொண்டதாகும். வங்கித் துறையானது, ஒரு உறுதியான மற்றும் ஒரு தாக்குப் பிடிக்கக் கூடிய தன்மையில் வங்கிகள் இயங்குவதனை இயல்புச் செய்யும் நோக்கில் பல ஆண்டுகளாக மூலதனத்தினை கட்டியெழுப்பியுள்ளது. இது சவால் மிக்க காலப் பகுதிகளில் எதிர்பாரா இழப்புக்களை தாங்கிக் கொள்வதற்கு பெரிதும் உதவியதோடு, குறைந்த இடர் மட்டத்தில் நீண்ட கால நிதியிடல்களைத் திரட்டிக் கொள்வதற்கும் மற்றும் கடன் வீதங்களைப் பேணுவதற்கும் வங்கிகளுக்கு துணை நின்றுள்ளது.

இருப்பினும், 2022 மே மாதத்தில், தற்போது நிலவுகின்ற அசாதாரண பேரண்டப் பொருளாதார

நிபந்தனைகளைக் கருத்திற் கொண்டு சில ஒழுங்குவிதிகள் சார்ந்த தேவைப்பாடுகள் தொடர்பில் வங்கித் தொழில் சட்டத்திற்கு அமைவான, பின்வருவன உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் உரிமம் பெற்ற வங்கிகளுக்கு வழங்கப்பட்டன:

- ➔ மூலதனப் பாதுகாப்பு இடையகத்தில் (CCB) விழ்ச்சி
- ➔ இயக்கப்பாட்டு இடர் தொடர்பிலான தேவைப்பாட்டிற்காக இடர் மிக்க சொத்துக்களைக் கணிப்பீடும் நோக்கில் நியமதர அணுகுமுறையிலிருந்து மாற்றுவழி நியமதர அணுகுமுறைக்கு நகர்த்தல்.
- ➔ நிபந்தனைக்கு உட்பட்டு, 2023 டிசம்பர் 31 ஆம் திகதி வரையான மூலதனப் போதுமை விகிதக் கணிப்பீட்டு நோக்கத்திற்காக 2024 இன் இரண்டாம் காலாண்டு வரையான நியாயமான பெறுமானத்தில் அளவிடப்பட்ட இலங்கை ரூபாய்களில் குறிப்பிடப்பட்ட அரசாங்கப் பிணையங்கள் மீது ஒரே இரவில் ஏற்பட்ட சந்தை இழப்புத் தளர்வு.
- ➔ மூலதனப் போதுமை விகிதத்தினைக் கணிப்பிடுவதற்கான “பிற விரிவான வருமானம்” (OCI) குறித்தான மீளமைக்கப்பட்ட நடவடிக்கையானது சர்வதேச நியம தரங்களுக்கு அமைவாக அறிமுகம் செய்யப்பட்டது (இறுதியான கணக்காய்வின் பிரகாரம் 100 சதவீத திரண்ட OCI பெறுமைகள் உள்ளிட்டவை)
- ➔ திரவத்தன்மை உள்ளடக்க விகிதம் மற்றும் நிகர நிலையான நிதியிடல் விகிதம் பற்றிய குறைந்தபட்ச தேவைப்பாட்டினை 2022 செப்டம்பர் 30 ஆம் திகதி வரை 100 இலிருந்து 90 சதவீதத்திற்கு குறைத்தல்.
- ➔ உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளுக்கான குறைந்தபட்ச மூலதனத் தேவைப்பாட்டினை மேம்படுத்துவதற்கான இறுதித் திகதியை 2023 டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீடித்தமை.
- ➔ உரிமம் பெற்ற வங்கிகளின் அத்தியாவசியமற்ற/அவசரமற்ற செலவுகள் மற்றும் விருப்பக் கொடுப்பனவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் வங்கித் தொழில் சட்டம் சார்ந்த பணிப்புரைகள் விடுக்கப்பட்ட அதேவேளை, தற்போது நிலவுகின்ற பேரண்டப் பொருளாதார நிபந்தனைகள் காரணமாக உரிமம் பெற்ற வங்கிகளின் திரவத்தன்மை மற்றும் ஏனைய முக்கிய செயல்திறக் குறிகாட்டிகளில் ஏற்படக் கூடிய சாத்தியம் மிக்க பாதகமான விளைவுகள் மற்றும் பொருத்தமான திரவத்தன்மை மட்டத்தினையும் மூலதன இடையகங்களையும் பேணுவதன் முக்கியத்துவம் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டு, 2022 டிசம்பர் 31 ஆம் திகதி வரையான காலத்தில் மூலதனச் செலவினங்களை எதிர்கொள்ளும் போது மிகவும் விவேகம் மிக்க முறையில் எதிர்கொள்ளுமாறு உரிமம் பெற்ற வங்கிகள் வேண்டப்பட்டன.

⑦ நாம் தொழிற்படும் முறையை வடிவமைக்கும் பாரிய போக்குகள்

➔ நிதிசார் நுகர்வோர் பாதுகாப்பு

இலங்கை மத்திய வங்கியானது, வங்கியினால் ஒழுங்குறுத்தப்படுகின்ற நிறுவனங்களின் நிதி சார் நுகர்வோர் பாதுகாப்பு வேலைச்சட்டகத்தினை தொடர்ந்தும் வலுப்படுத்தி வருகின்றது. இது நிதி நுகர்வோரின் உரிமைகள் மற்றும் நலன்களை ஊக்குவிக்கின்ற அதேவேளை, நிதி நுகர்வோர்களுக்கு இலங்கப்படுகின்ற நிதிசார்ந்த தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் நியாயம் மற்றும் வெளிப்படைத் தன்மை போன்ற அம்சங்களையும் ஊக்குவிக்கின்றது.

இலங்கை மத்திய வங்கியின் மூலம் ஒழுங்குறுத்தப்படுகின்ற நிறுவனங்களுக்கான ஒரு விரிவான நிதி நுகர்வோர் பாதுகாப்பு வேலைச்சட்டகத்தினை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் புதிய ஒழுங்குவிதிகளை/ வழிகாட்டல்களை வழங்கும் செயல்முறையினை இலங்கை மத்திய வங்கி ஆரம்பித்தது. இது தொடர்பில், குறித்த ஒழுங்குவிதிகளின் முதலாவது வரைவானது அக்கறைதாரர்களின் ஆலோசனையைப் பெறுவதற்காக 2022 இன் இறுதியில் வழங்கப்பட்டது. மேலும், மேற்படி ஒழுங்குவிதிகளை வழங்குவதன் மூலம், 2023 ஆம் ஆண்டின் இறுதியில் சந்தை நடத்தை மேற்பார்வையினை தொடங்கி வைப்பதற்கு இலங்கை மத்திய வங்கி எதிர்பார்க்கிறது.

உரிமம் பெற்ற வங்கிகளின் வாடிக்கையாளர் சாசனம் பற்றி 2011 ஆம் ஆண்டின் 08 ஆம் இலக்க வங்கித் தொழில் சட்ட பண்பிப்புரைக்கான அனுபந்தம் ஒன்று, அத்தகைய வாடிக்கையாளர்களின் நிதி நுகர்வோர் பாதுகாப்பு நடவடிக்கையினை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், விசேட தேவைகளை உடைய வாடிக்கையாளர்களுக்கு வங்கிச் சேவை அணுகலை மேம்படுத்துவதற்கான தேவைப்பாட்டினை விரிவாக்கம் செய்து, விநியோகிக்கப்பட்டது.

➔ நீடுறுதி மிக்க நிதிச் சேவை

இலங்கை மத்திய வங்கியானது, நீடுறுதிமிக்க அபிவிருத்தி இலக்குகளை (SDGs) அடைந்து கொள்வதில் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதன் முக்கியத்துவத்தினையும் மற்றும் இலங்கையில் பசுமையான, உள்ளடக்கிய மற்றும் சமநிலையுடைய பொருளாதாரத்தின் தேவைப்பாட்டினையும் கருத்திற் கொண்டு, 2019 இல் நீடுறுதி மிக்க நிதிக்கான வீதி வரைபடத்தினை வெளியிட்டது. இந்த வீதி வரைபடமானது நிதி சார்ந்த ஒழுங்குறுத்துகையாளர்களுக்கும் மற்றும் நிதி சார்ந்த நிறுவனங்களுக்கும், அவர்களது நிதிக்கருத்திட்ட நடவடிக்கையுடன் சம்பந்தப்பட்ட சூழலிய, சமூக மற்றும் ஆளுகை இடங்களை விசைத்திறன் மிக்க முறையில் முகாமைத்துவம் செய்வதற்கு உதவும் வகையிலும் மற்றும் பசுமையான, காலநிலை நேயம் கொண்டு மற்றும் சமூக உள்ளடக்கத்துடனான வணிகத்திற்கான ஆதரவினை ஊக்குவிக்கும் நோக்கிலும், ஒரு விரிவான வழிகாட்டலை வழங்குகின்றது.

உரிமம் பெற்ற வங்கிகளின் நிலையான நிதியிடல் நடவடிக்கைகளுக்கான இடர் முகாமைத்துவ வேலைச்சட்டகத்தினையும் ஒரு ஆளுகையினையும் வழங்கும் நோக்குடன் இலங்கையின் பசுமை நிதி வகைப்பாடு மற்றும் வீதி வரைபடமானது, 2022 மே மாதம் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டவாறாக நிலையான நடவடிக்கைகளுக்கான ஒரு வகைப்பாட்டு மற்றும் அளவீட்டு முறைமையினை தாபிக்குமாறு வேண்டுகிறது.

➔ கொவிட்-19 தொற்றுநோயினால் பாதிக்கப்பட்ட நபர்கள்/ வணிக நடவடிக்கைகளுக்கான நிவாரணங்களும் தற்போதைய பொருளாதார நெருக்கடியும்

கொவிட்-19 நோய்த் தொற்றின் மூலம் பாதிக்கப்பட்ட செயலாற்றுகை குறைந்த மற்றும் செயலாற்றுகை கொண்ட கடன் வாங்கியோரை இனங்கண்டு அவர்களுக்கு உதவும் வகையிலும், தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் திறன் கொண்ட சாத்தியமான விடாயார நடவடிக்கைகளை புதுப்பித்து அதன் மூலம் நீடுறுதி மிக்க தன்மையில் அவர்களது தடைகளை நீக்கும் நோக்கத்தோடும், உரிமம் பெற்ற வங்கிகளில் கொவிட்-19 நோய்த் தாக்கத்திற்குப் பின்னான மறுமலர்ச்சிப் பிரிவுகளை தாபிப்பதற்கான வழிகாட்டல்கள் பற்றிய ஒரு சுற்றுநிருபத்தினை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டிருந்தது.

தற்போதைய பேரண்டப் பொருளாதார நிபந்தனைகள் மற்றும் (அல்லது) கொவிட்-19 தொற்று நோய் காரணமாக தமது வருமானத்தில் அல்லது வர்த்தக நடவடிக்கைகளில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கடன் பெற்றவர்களுக்கு ஆறு மாத காலம் கொண்ட ஒரு பொருத்தமான சலுகைக் காலத்தினை வழங்குமாறு உரிமம் பெற்ற வங்கிகள் வேண்டப்பட்ட அதேவேளை, வங்கித் துறையின் நீடுறுதித் தன்மை மீதான தேவையற்ற அழுத்தங்களைத் தவிர்ந்திருக்கவும் வேண்டப்பட்டன. இந்த சலுகைகள் தனி நபரின் திருபிச் செலுத்தும் திறன் மற்றும் விடாயாரத்தின்/கருத்திட்டங்களின் நம்பகத் தன்மையின் பேரில் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் செலுத்தித் தீர்ப்பதன் அடிப்படையில் வழங்கப்பட்டன.

➔ புதிய மேற்பார்வை முறை

வங்கிகளுக்கான இடர்-மைய மேற்பார்வை வேலைச்சட்டகத்திற்கு வசதியளிக்கும் நோக்குடன் இலங்கை மத்திய வங்கியானது மேற்பார்வை மதிப்பீடு மாதிரி, வங்கித் தொழில் நீடுறுதித்தன்மை பற்றிய மதிப்பீட்டுச் சுட்டியை (BSRI) நடைமுறைப்படுத்தியுள்ள அதேவேளை, முன்னரான மேற்பார்வை ஈடுபாடு மற்றும் உடனடியான சரிப்படுத்தல் நடவடிக்கைகளையும் இயல்புச் செய்தது. தொற்று அபாயத்திலிருந்து வங்கியைப் பாதுகாத்தல் மற்றும் வங்கித்

துறையினதும் நிதி முறைமையினதும் நீடுறுதித் தன்மை பேணுதல் மற்றும் பாதுகாப்பதற்கான தேவையினைக் கருத்திற் கொண்டு, வங்கித் தொழில் குழுமங்களின் ஒருங்கிணைந்த மேற்பார்வை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதற்கிணங்க, ஒருங்கிணைந்த மேற்பார்வை பற்றிய கட்டுப்பாட்டு வேலைச்சட்டகம் ஒன்று விருத்தி செய்யப்பட்டு வருவதோடு, இது பற்றிய ஏற்பாடுகள் புதிய வங்கித் தொழில் சட்டத்தில் கொண்டுவரப்படவும் உள்ளது.

வங்கிகள், பல்வேறு இடர் மதிப்பீடுகளின் கீழ் அவற்றை வகைப்படுத்தி வலுவிறுந்த வங்கிகளின் ஸ்தானத்தினை மேம்படுத்துவதற்குத் தேவையான கட்டுப்பாட்டு மற்றும் மேற்பார்வை சார்ந்த நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கில் உள்ளக மேற்பார்வை மதிப்பீடு முறைமையின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன. இது அளவு சார்ந்த நடவடிக்கைகள் [முலதன் போதுமை, சொத்து பற்றிய தர முகாமைத்துவம், வருமான ஈட்டல்கள், மற்றும் தீர்வுத்தன்மை (அதாவது, CAMEL மாதிரி உள்ளடக்கங்கள்)] மற்றும் தரப்பண்பு சார்ந்த நடவடிக்கைகள் (சட்டவாக்க அல்லது ஒழுங்குவிதித் தேவைப்பாடுகளுக்கான வங்கியின் இணக்கப்பாடு பற்றிய மதிப்பாய்வு, உள்ளகக் கட்டுப்பாடு, மற்றும் கூட்டுறவு அரசாங்கத்தின் நியமங்கள்) ஆகிய விடயங்கள் தொடர்பில் பரிசீலிக்கின்றது.

➔ பெறுமதி உருவாக்கச் செயல்முறை மீதான தாக்கங்கள்

பாசல் சீர்திருத்தங்கள், கணக்கீட்டு நியமங்கள், நாணய மற்றும் நிதிக் கொள்கைகள், நிதி சார்ந்த குற்றச் செயல் ஒழுங்குறுத்துகைகள், மற்றும் தனியுரிமைச் சட்டங்கள் போன்ற ஒழுங்குறுத்துகை மற்றும் அறிக்கையிடல் சார்ந்த மாற்றங்கள், ஒரு நிதி நிறுவனத்தின் பெறுமதி உருவாக்கத் திறனைப் பாதிப்பதோடு, இணக்கப்பாட்டு இடர்கள் உருவாவதற்கும் வழியமைக்கின்றன. ஒழுங்குறுத்துகை மற்றும் சமூக-பொருளாதார காரணிகளின் ஒருங்கிணைப்பும் கூட நிதி நிறுவனத்தின் வணிக மாதிரியைப் பாதிக்கின்றது. சட்டம் மற்றும் நடத்தைகளுக்கு இணங்காமைக்கான அபராதங்கள் மற்றும் கட்டுப்பாட்டுத் தடைகளுக்கான வாய்ப்புகள், ஒழுங்குவிதிகளில் ஒரு விரிவான மற்றும் முன்னோக்கிய அணுகுமுறையினை அவசியமாக்கும் வகையில் அதிகரித்து வருகின்றன. சட்ட ரீதியான ஒதுக்க தேவைப்பாடுகள், வட்டி வீத ஏற்ற இறக்கங்கள், நாணயக் கொள்கை, நிதிக் கொள்கை, மற்றும் கடன் வழங்கும் வீதங்கள் மீதான வரம்புகள் போன்ற பிரதான ஒழுங்குறுத்துகை அக்கறை மிக்க விடயங்களும் வங்கியின் மூலோபாயம் மற்றும் பெறுமதி உருவாக்கச் செயற்பாடுகளை பாதிக்கின்றது. இறுதியில், ஒழுங்குறுத்துகை மாற்றங்களை எதிர்நோக்கி அவற்றுக்கு பதிலளிக்கும் நோக்கில், ஒரு ஒத்துழைப்புடன் கூடிய, விரிவான, மற்றும் முன்னோக்கிய

➔ நாம் தொழிற்படும் முறையை வடிவமைக்கும் பாரிய போக்குகள்

அணுகுமுறை ஒன்று வங்கிக்கு அவசியமாகின்ற அதேவேளை, வணிக மாதிரி மற்றும் மூலோபாய முன்னுரிமைப்படுத்தல்கள் மீதான அவற்றின் தாக்கத்தினையும் மதிப்பாய்வு செய்வது அவசியமாகின்றது.

➔ இடர்கள் மற்றும் வாய்ப்புக்கள்

எமது இடர்கள்

அபிவிருத்திச் செயற்பாடுகளின் உச்ச நிலை மற்றும் ஒழுங்குவிதி மாற்றத்திலுள்ள சிக்கல் நிலைமை அத்துடன் சட்டத் தேவைப்பாடுகள் போன்றவற்றின் மூலம் எழக்கூடிய சவால்கள்.

புதிய ஒழுங்குவிதிகள் சார்ந்த நியமங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட சமூக எதிர்பார்ப்புக்களை எதிர்கொள்ளத் தவறுகின்றமையானது வாடிக்கையாளர் மற்றும் சமுதாயம் சார்ந்த பாதிப்புக்களுக்கும் அத்துடன் குறைவான பங்குதாரர் பெறுமதியாக்கத்திற்கும் வழியமைக்கக் கூடும் (உதாரணமாக, சூழலிய, சமூக மற்றும் ஆளுகை (ESG) அர்ப்பணிப்பு, இணைய அச்சுறுத்தல்)

டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் துரித முன்னேற்றம் மற்றும் நிதிப் பரிமாற்றத்திற்கான அனேக வழிமுறைகள் மூலம் அதிகரித்து வரும் நிதி நடவடிக்கை சார்ந்த குற்றங்கள் எழுதல்.

உயர் மூலதனத் தேவைப்பாடுகள் மற்றும் திரவத்தன்மை முகாமைத்துவத்திலான கடினங்கள்.

உயர் இணக்கப்பாட்டுத் தேவைக்கு அமைய நிதி நிறுவனங்களின் இயக்கப்பாட்டுச் செலவும் அமுல்படுத்தல் செலவுகளும் அதிகரித்தல்.

புதிய, குறைந்த கட்டுப்பாட்டு வகிபாகத்தினை உடையோருடனான மோசமான போட்டித் தன்மை

எமது வாய்ப்புக்கள்

வங்கியின் ஆளுகைச் செயன்முறைகள் மற்றும் நன்னடத்தை சார்ந்த வேலைச்சட்டகத்தில் தொடர் முன்னேற்றம்.

எமது அக்கறைதாரர்களைப் பாதிக்கும் வகையில் எழக்கூடிய இடர்களை தொடர்ந்தும் இனங்கண்டு அவற்றை முகாமை செய்தல்.

ஒரு வலுவான ஆளுகை வேலைச் சட்டகம் மற்றும் விரிவான தரவுப் பகுப்பாய்வு மற்றும் முறைமைகளின் திறமை போன்றவற்றின் மூலம் அர்ப்பணிப்பு மிக்க ஆதரவினை வாடிக்கையாளர்களுக்கு வழங்குதல்.

மூலதனம் மற்றும் திரவத்தன்மை பற்றிய திட்டமிடுதலுக்கான பாரிய நெகிழ்வுத் தன்மையைக் கொண்டிருப்பதற்கான இயலுமை.

வாடிக்கையாளர் மத்தியில் நம்பிக்கையினைக் கட்டியெழுப்பக் கூடிய வலுவான ஒரு இணையப் பாதுகாப்பு மூலோபாயத்தினைக் கொண்டிருப்பதற்கான இயலுமை.

குறுங்காலம் முதல் இடைக் காலம் வரை வாய்ப்புகளிலான அதிகரிப்பு

குறுங்காலம் முதல் நீண்டகாலம் வரை வாய்ப்புகளிலான அதிகரிப்பு

குறுங்காலம் முதல் இடைக் காலம் வரை இடர்களிலான அதிகரிப்பு

குறுங்காலம் முதல் நீண்டகாலம் வரை இடர்களிலான அதிகரிப்பு

2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் எந்த மாற்றமும் இல்லை.

➔ நாம் தொழிற்படும் முறையை வடிவமைக்கும் பாரிய போக்குகள்

➔ இடர்களைத் தணித்து வாய்ப்புக்களில் முலதனம் செய்வதற்கான எமது அணுகுமுறைகள்

- ① ஒழுங்குறுத்துகை மற்றும் சட்டம் சார்ந்த மாற்றங்களை மதிப்பாய்வு செய்து, அவற்றுக்கு பதிலளித்து மற்றும் அவற்றைக் கண்காணிக்கும் வகையில் ஒரு முன்னோக்கிய இலக்கு கொண்ட அணுகுமுறையினை பேணுதல்.
- ② வங்கித் துறை மற்றும் பரந்த பொருளாதார நடவடிக்கைகளுக்கு மிகவும் பொருத்தமான வெளியீடுகளை உறுதிப்படுத்தும் நோக்கில் எதிர்கால ஒழுங்குவிதி மாற்றங்கள் தொடர்பில் ஒழுங்குறுத்துகை அதிகாரசபையுடனும் மற்றும் ஏனைய அக்கறைதாரர்களுடனும் ஈடுபடுதல்.
- ③ துரித மாற்றங்களுக்கு இடமளிக்கின்ற அதேவேளை, எமது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் வினைத்திறன் மிக்கதும் பாதுகாப்பானதுமான சேவைகளை வழங்குவதற்கு வங்கியினை இயலச் செய்தல்.
- ④ ஏனைய நடவடிக்கைகளுக்கு மத்தியிலும் நுணுக்கமான மற்றும் விரிவான உள்ளக கட்டுப்பாட்டு வேலைச்சட்டகம் ஒன்றின் ஊடாக நிறுவனத்திற்குள் இணக்கப்பாட்டுக் கலாசாரத்தினை மேம்படுத்துதல்.
- ⑤ தொழில்நுட்பத்திலான முதலீடு, தரவுத் திறன் (வெளியக நிபுணத்துவம் உள்ளிட்டவை), வாடிக்கையாளர் விழிப்புணர்வு முன்னெடுப்பு மற்றும் துறை சார்ந்த ஒத்துழைப்பு போன்றன உள்ளிட்ட, பாதுகாப்புத் தளங்களில் தொடர்ந்தும் முதலீடு செய்தல் மற்றும் பாதுகாக்கும் வகையில் தொடர் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.
- ⑥ எமது இணக்கப்பாடு தொடர்பான அதிகாரத்தினை உறுதிப்படுத்துவதோடு, வணிக நடவடிக்கைகள் ஒழுங்குவிதிகளுக்கு இணங்க இடம்பெறுவதை உறுதிப்படுத்துதல்.
- ⑦ வங்கியினுள் மக்கள், செயன்முறைகள், மற்றும் முறைமைகளில் தற்போது காணப்படுகின்ற முதலீட்டினூடாக ஒழுங்குவிதி சார்ந்த மாற்றங்களை மதிப்பாய்வு செய்து, பதிலளித்து மற்றும் அவற்றைக் கண்காணிப்புச் செய்யும் நோக்கில் ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட, விரிவான மற்றும் முன்னோக்கிய இலக்குடைய அணுகுமுறையினை பேணுதல்.
- ⑧ ஒழுங்குறுத்துகை அதிகாரசபை, அரசாங்கம் மற்றும் சட்ட ஆலோசனைக் குழுக்களுடன் ஒத்துழைப்புடன் இணைந்து பணியாற்றுதல்.

➔ செயற்பாட்டிலுள்ள ஆளுகை

சபை ஒருங்கிணைந்த இடர் முகாமைத்துவக் குழு மற்றும் சபை கணக்காய்வுக் குழு ஆகியன தமக்குரிய பணிப்பாணையினுள் சமகால மற்றும் எதிர்கால ஒழுங்குவிதி மாற்றங்களை கண்காணித்து வருகின்றன. 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற மீளாய்வுகளில் வங்கியின் மோசமடைந்து வரும் கடன் தரம், ஒழுங்குவிதித் தேவைப்பாடுகளைக் கருத்திற் கொண்ட சட்டம் மற்றும் பொருளாதார முலதனத் தொகுப்புக்கள் மற்றும் மட்டங்கள், அழுத்த நிலைமைகள், பாசல் III திருத்தங்கள் (இடர் சமை மிக்க சொத்துக்களின் தீர்மானிப்பதற்கான விதிகளை மீளமைத்தல்), மற்றும் வட்டி வீத சீர்திருத்தங்கள் போன்றனவும் வரையறை இன்றி உள்ளடங்குகின்றன.

➔ தொடர்புடைய பொருண்மிய விடயங்கள்



ஆளுகை மற்றும் இணக்கப்பாடு

மக்கள்

குழல்/விளக்கம்

தற்போதைய ஒழுங்குவிதிக் கட்டமைப்பானது முன்னொருபோதும் இல்லாத விகிதத்தில் மாற்றமடைந்து வருகின்றது. எமது வணிக நடவடிக்கையுடன் சம்பந்தப்பட்ட தற்போதுள்ள மற்றும் எதிர்கால சட்ட விடயங்களை இனங்காண்பதற்கான ஒரு பொறுப்பினை நாம் கொண்டுள்ளதோடு, சம்பந்தப்பட்ட இடர்களை சிறப்பாகப் புரிந்துள்ளமையினையும் கட்டுப்பாடுகள் நிறுவனத்திற்குள்ளும் மற்றும் இயக்கப்பாட்டு மாதிரியினுள்ளும் பிணைக்கப்பட்டிருப்பதனையும் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது.

அது ஏன் பொருண்மியமாகவுள்ளது

வங்கியானது பல்வேறு உள்ளநாட்டு மற்றும் வெளிநாட்டு சட்டங்களுக்கும் ஏற்புடைய துறை சார்ந்த ஒழுங்குவிதிகளுக்கும் கண்டிப்பாக இணங்கியொழுதுதல் வேண்டும். சிறந்த ஆளுகை மற்றும் இணக்கப்பாடு ஆகியவை ஒரு வணிகத்தின் நற்பெயருக்கும் மற்றும் அது இயங்குவதற்கான அங்கீகாரம் பெறுவதற்கும் முக்கிய விடயமாக விளங்குகின்றன. இருப்பினும், ஒழுங்குவிதிக் கட்டமைப்பானது அதிகரிக்கும் கட்டாயத் தேவைப்பாடுகளுடன் முன்னெப்பொழுதும் இல்லாத ஒரு வீதத்தில் தொடர்ந்தும் மாற்றம் பெற்று வருவதனால், எமது சந்தைகளில் ஒழுங்குறுத்துகை மற்றும் கொள்கை அபிவிருத்திகள் ஒரு சவாலாகவே தொடர்ந்தும் விளங்குகின்றன.





முக்கியத்துவத்தில் ஆண்டு வாரியான அதிகார்பு

அதிகரித்திருந்தது

➔ நாம் தொழிற்படும் முறையை வடிவமைக்கும் பாரிய போக்குகள்

<p>அதிகரித்ததற்கான காரணங்கள்</p>	<ul style="list-style-type: none"> ❖ இயக்கப்பாட்டுச் செலவுகளைப் பாதிக்கும் வகையில் ஒழுங்குறுத்துகையில் துரித மாற்றங்கள். ❖ ஒழுங்குவிதி மற்றும் இணக்கப்பாட்டுத் தேவைப்பாடுகளிலான அதிகரிப்பு, விசேடமாக புதிய மற்றும்/ அல்லது திருத்தப்பட்ட சட்டவாக்க மற்றும் ஒழுங்குவிதிகள் பற்றிய வர்த்தமானி வெளியீடு மற்றும் கொவிட்-19 விளைவாக நடைமுறைப்படுத்தப்பட்ட விடயங்கள். ❖ இணக்கம் இன்மையின் காரணமாக ஏற்படும் இடர்கள் மற்றும் விளைவுகள், நிதி சார்ந்த தடைகள் முதற்கொண்டு நிதி சாராத தடைகள் வரையான வேறுபடுகின்றன. இது தற்போதைய அக்கறை மிக்க விடயம் ஒன்றாக எமது நீடுறுதித் தன்மையில் ஒரு அடிப்படைத் தாக்கத்தினை பிரத்தியேகமாக மற்றும்/ அல்லது கூட்டாக கொண்டிருக்க முடியும். ❖ இந்த சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளுக்கு இணக்கமுறத் தவறுகின்றமையானது, நிறுவனத்தின் நற்பெயரை சிதைப்பதற்கு, நிதி சார்ந்த அபராதங்களுக்கு மற்றும்/ அல்லது நிறுவனத்தினை நடாத்துவதற்கான எமது உரிமத்தினை இடைநிறுத்துவதற்கு வழியமைக்கக் கூடும். ❖ மிகவும் நுட்பத்துடன் கூடிய முறையிலும் மற்றும் வாடிக்கையாளர்களையும் வங்கியையும் பெரிதும் பாதிக்கும் வகையிலும், அதிகரித்து வரும் சந்தர்ப்பவாத நிதிக் குற்றங்கள் மற்றும் இணையக் குற்றங்கள்.
<p>முகாமைத்துவ அணுகுமுறை</p>	<ul style="list-style-type: none"> ❖ வங்கியில் ஒரு திடமான ஆளுகைச் செயன்முறையினை உறுதிப்படுத்தி ஒழுங்குறுத்துகை இணக்கப்பாட்டு முகாமைத்துவத்தினை உறுதிப்படுத்துவதன் மீது வலுவான மைய அவதானம் செலுத்தப்பட்டது. ❖ வங்கியினுள் சிறந்த ஒழுங்குறுத்துகை இணக்கப்பாட்டுக் கலாசாரம் ஒன்றை வலுப்படுத்தல். ❖ இணக்கப்பாட்டு இடர் முகாமைத்துவத்தினை மேற்பார்வை செய்யும் நோக்கில் அர்ப்பணிப்பு மிக்க இடர் மற்றும் இணக்கப்பாட்டுத் திறனை முன்னெடுத்தல். ❖ அரசாங்கம் மற்றும் ஒழுங்குறுத்துகை நிறுவனம் ஆகியவற்றுடன் ஒரு முனைப்பான தொடர்பினை பேணுதல். ❖ அழைப்பு விடுக்கப்படும் பொழுது அரசாங்க ஈடுபாட்டுச் செயன்முறையில் பங்களிப்புச் செய்தல். ❖ குறித்த விடயம் சார்ந்த நிபுணத்துவம் மிக்க வல்லுனர்களை சட்டக் குழுக்கள் கொண்டிருத்தல் மற்றும் ஒரு வலுவான கொள்கை இணக்கப்பாட்டு வேலைச்சட்டகத்தினைக் கொண்டிருத்தல். ❖ நிறுவனத்திற்குள் எமது நன்னடத்தைக் கலாசார அம்சங்களுடன் தொடர்புபட்ட பயிற்சியளிப்பு மற்றும் விழிப்புணர்வுட்டல் நிகழ்ச்சித் திட்டங்களை முன்னெடுத்தல் மற்றும் ஊழியர்கள் குறித்த இணக்கப்பாட்டு விடயங்களை உறுதிப்படுத்துவதில் தமது வகிபாகத்தினைப் புரிந்து கொள்வதற்கு அவர்களுக்கு உதவுதல்.
<p>இடர் வகை¹</p>	<p>செயற்பாடு, நற்பெயர்</p>
<p>காலச் சட்டகம்²</p>	<p>குறுங்காலம் தொடக்கம் நீண்டகாலம் வரை.</p>

¹ முக்கியத்துவத்தில் அண்டுக்கு ஆண்டான அதிகரிப்பு: அதிகரித்தது/வளர்ந்து வரும்/நிலையானது/குறைக்கப்பட்டது
² இடர் வகைகள்: நிதி, முலோபாயம், செயற்பாட்டு, கடன், சந்தை, தீர்வுத்தன்மை மற்றும் நற்பெயர்
³ கால அளவு: தேசிய சேமிப்பு வங்கியை கணிசமாக பாதிக்கும் என நாம் மதிப்பிடும் கால அளவையே ஒவ்வொரு முக்கிய வெளிப்புறக் காரணிக்கும் குறிப்பிடுகின்றோம். இவ்வொருங்கிணைந்த அறிக்கைக்கு, குறுகிய காலம் என்பது அடுத்துவரும் நிதியாண்டாகும் (2023 டிசம்பர் 31திகதியில் முடிவடையும்), நடுத்தர காலமானது 2025 டிசம்பர் 31திகதி வரையிலான காலப்பகுதியாகும். நீண்ட காலமானது 2025 டிசம்பர் மாதத்திற்கு அப்பாற்பட்டதாகும்.

<p>பாதிக்கப்பட்ட குறுங்காலம் முதல் இடைக்காலம் வரையான முலோபாய முன்னுரிமைகள்</p> 	<p>பாதிக்கப்பட்ட முலதனங்கள்</p> 	<p>பாதிக்கப்பட்ட முதல்நிலை ஐ.நா.ந.அ. இலக்குகள்</p> 
<p>தொடர்புடைய அக்கறைதாரர்கள்</p> 	<p>தொடர்புடைய GRI மற்றும் எல்லைகள்</p> <p>404 பயிற்சி மற்றும் அறிவுட்டல் - உள்ளே 205 ஊழல் எதிர்ப்பு 206 போட்டித்தன்மைக்கு எதிரான நடத்தை</p>	

➔ நாம் தொழிற்படும் முறையை வடிவமைக்கும் பாரிய போக்குகள்



இணையவழி அச்சுறுத்தல் மற்றும் தகவல் பாதுகாப்பு

மக்கள்

சூழல்/விளக்கம்

சைப்ர் பாதுகாப்பானது தகவல் திருட்டு, ரேன்சம்வெயர் மற்றும் மால்வேயார் உள்ளிட்டவற்றை மீறி, தாக்குவதோடு, நற்பெயர் மற்றும், தொழிற்பாடுகளை பேணுவதற்கான எமது ஆற்றல் ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலாக உள்ளன

அது ஏன்
பொருண்மியமாகவுள்ளது

- ❖ வங்கிச் சேவைகளை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் வணிக செயல்முறைகளை தானியக்கமாக்குதல் போன்ற அதிகரித்து வரும் போக்குடன் ஹேக்கர்கள் மிகவும் அதிநவீனமாக மாறுவதால், சைப்ர் பாதுகாப்பு என்பது அதிக முன்னுரிமையாக உள்ளது.
- ❖ வெளிப்புற சைப்ர் தாக்குதல், உள் அச்சுறுத்தல் அல்லது வழங்குநர் மீறல் ஆகியவை வாடிக்கையாளருக்கு சேவை குறுக்கீட்டை ஏற்படுத்தலாம் வங்கி சேவைகள் அல்லது இரகசிய தரவு இழப்பு அல்லது வாடிக்கையாளர் தரவு தனியுரிமையை பாதிக்கலாம். சைப்ர் அச்சுறுத்தல்கள் எங்கள் சந்தைகள் அனைத்திலும் முக்கிய வாடிக்கையாளர், நிதி, நற்பெயர் மற்றும் ஒழுங்குமுறை தாக்கங்களுக்கு வழிவகுக்கும்.
- ❖ கடன் வழங்குதல் முடிவுகள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது போன்ற பகுதிகளில் மோசமாகப் பேணப்பட்ட அல்லது முகாமைசெய்யப்பட்டவை தரவு தனியுரிமை கரிசனைகளை உருவாக்கலாம் அல்லது மோசமான நிதி, ஒழுங்குமுறை மற்றும் தவறான முடிவுகளை வழங்குதல் நற்பெயர் முடிவுகள் என்பவற்றில் தவறான பெறுபேறுகளை வழங்கலாம்.

முக்கியத்துவத்தில் ஆண்டு
வாரியான அதிகரிப்பு¹

அதிகரித்துள்ளது.

அதிகரித்ததற்கான காரணங்கள்

- ❖ நிதிச் சேவைகளில் டிஜிட்டல் மயமாக்கலின் அதிவேக வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப மாற்றம் (பரிணாமம் மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி, டிஜிட்டல் சேனல்களின் பயன்பாடு அதிகரிப்பு, தொலைதூரத்தில் வேலை செய்யும் உயர் நிலைகள்) அதிகரித்த நுட்பம், மற்றும் சைப்ர் குற்றவாளிகளின் பரந்த செயல்பாடுகள்.
- ❖ நிறுவனங்களுக்குள்ளேயே பாதுகாப்பான நடைமுறைகள் மற்றும் கடுமையான கொள்கைகள் மீது ஒழுங்குமுறை கவனம் செலுத்துவதோடு வாடிக்கையாளர் நலன் பாதுகாக்கப்படுகிறது.
- ❖ சைப்ர் தாக்குதல்கள் நிதி அமைப்பு ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் சாத்தியம் உள்ளது.

முகாமைத்துவ அணுகுமுறை

- ❖ எங்கள் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை நாங்கள் தொடர்ந்து பலப்படுத்துகிறோம்.
- ❖ எங்கள் இணையப் பாதுகாப்புத் திட்டம் மேம்பட்ட கண்டறிதல் மற்றும் கண்காணிப்பு உள்ளகட்டமைப்பில் பாதுகாப்பு கட்டமைப்பு மற்றும் பாதிப்பு முகாமைத்துவ திறன்கள் என்பவற்றில் கவனம் செலுத்துகிறது.
- ❖ முறைமை மட்ட நிலைத்ததன்மையை வலுப்படுத்தவும், சைப்ர் தாக்குதல்களின் சாத்தியக்கூறுகள் மற்றும் மோசடி மற்றும் சமூகமோசடிகளின் தாக்கத்தை குறைக்கவும், பல்வேறு அரசு, சமூகம் மற்றும் தொழில் அமைப்புகளுடன் நாங்கள் ஒத்துழைக்கிறோம்.
- ❖ வங்கி முழுவதும் எங்கள் தரவு முகாமைத்துவ கட்டமைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. எங்கள் வழிமுறைகள், கட்டிடக்கலை, கருவிகள், தரநிலைகள் மற்றும் அனைத்து வணிகப் பகுதிகளிலும் தரவின் தரம் மற்றும் ஒருமைப்பாடு என்பவற்றின் நடைமுறைகளை உறுதிசெய்து அவற்றை மேம்படுத்துவதை இது உள்ளடக்கியது.
- ❖ நமது கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு, தடுப்பு மற்றும் பாதுகாப்பு சிறந்த நடைமுறைகளில் தொடர் முதலீடு

கிடர் வகை²

தொழிற்பாடு, நற்பெயர்

காலச் சட்டகம்³

குறுகிய காலம் முதல் நீண்டகாலம் வரை

¹ முக்கியத்துவத்தில் ஆண்டுக்கு ஆண்டான அதிகரிப்பு: அதிகரித்தது/வளர்ந்து வரும்/நிலையானது/குறைக்கப்பட்டது

² கிடர் வகைகள்: நிதி, முலோபாயம், செயற்பாட்டு, கடன், சந்தை, தீர்வுத்தன்மை மற்றும் நற்பெயர்

³ கால அளவு: தேசிய சேமிப்பு வங்கியை கணிசமாக பாதிக்கும் என நாம் மதிப்பீடும் கால அளவையே ஒவ்வொரு முக்கிய வெளிப்புறக் காரணிக்கும் குறிப்பிடுகின்றோம். இவ்வொருங்கிணைந்த அறிக்கைக்கு, குறுகிய காலம் என்பது அடுத்தவரும் நிதியாண்டாகும் (2023 டிசம்பர் 31திகதியில் (முடிவடையும்), நடுத்தர காலமானது 2025 டிசம்பர் 31திகதி வரையிலான காலப்பகுதியாகும். நீண்ட காலமானது 2025 டிசம்பர் மாதத்திற்கு அப்பாற்பட்டதாகும்.

➔ நாம் தொழிற்படும் முறையை வடிவமைக்கும் பாரிய போக்குகள்

<p>பாதிக்கப்பட்ட குறுங்காலம் முதல் இடைக்காலம் வரையான முலோபாய முன்னுரிமைகள்</p>	<p>பாதிக்கப்பட்ட முலதனங்கள்</p>	<p>பாதிக்கப்பட்ட முதல்நிலை ஐ.நா.நி.அ. இலக்குகள்</p>
<p>தொடர்புடைய அக்கறைதாரர்கள்</p>	<p>தொடர்புடைய GRI மற்றும் எல்லைகள்</p> <p>404 பயிற்சி மற்றும் அறிவூட்டல் - உள்ளே 205 ஊழல் எதிர்ப்பு 418 வாடிக்கையாளர் தனியுரிமை - உள்ளே</p>	







நிதிசார் குற்றங்கள்

சமூகம்

குழல்/வளக்கம்	வங்கியானது நிதி நிதி சார்ந்த குற்றங்களை (இலஞ்சம், ஊழல், மோசடி, பணம் மோசடியை எதிர்த்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல்) எதிர்த்துப் போராடுதல் மற்றும் நிதி முறைமையின் ஒருமைப்பாட்டினை பாதுகாத்தல் போன்றன தொடர்பில் ஒரு முக்கியமான வகிபாகத்தினைக் கொண்டுள்ளது.
அது ஏன் பொருண்மியமாகவுள்ளது	நிதி சார்ந்த குற்றங்களை கண்டறியாது அல்லது தடுக்காது விடுவதானது எமது வாடிக்கையாளர்களுக்கும் எமது சமுதாயத்திற்கும் ஒரு பாரிய தாக்கத்தினை ஏற்படுத்துவதோடு, அது வங்கிக்கு பொருள் சார்ந்த அபராதங்கள் மற்றும் தண்டனைகளை விளைவிக்கக் கூடும். தற்காலத்தில் நிதி சார்ந்த குற்றங்கள் தொடர்பில் உயர் இடர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதோடு, இலகுவில் பாதிப்படையக் கூடிய மக்கள் கூட்டத்துடனும் வணிக நடவடிக்கைகளுடனும் கூடிய பல்வேறு நிதி சார்ந்த ஆதரவுப் பொதிகள் ஊடாக அத்தகைய வாய்ப்புக்கள் அதிகரித்துள்ளமையே இதற்குக் காரணமாகும்.
முக்கியத்துவத்தில் ஆண்டு வாரியான அதிகரிப்பு¹	அதிகரித்திருந்தது
அதிகரித்ததற்கான காரணங்கள்	<ul style="list-style-type: none"> ☑ தொழில்நுட்ப முன்னேற்றங்களில் துரித கதியுடன் கூடிய மாற்றங்கள் ☑ புதிய முறைகளுடன் கூடிய டிஜிட்டல் குற்றங்கள் ☑ பொருளாதார அழுத்தங்களிலிருந்து எழக்கூடிய அதிக மோசடிகள் மற்றும் பாதுகாப்பு பற்றிய இடர்கள்
முக்கியத்துவ அணுகுமுறை	<ul style="list-style-type: none"> ☑ மேம்படுத்தப்பட்ட நிதிக் குற்றம் பற்றிய கொள்கைகளும் நடைமுறைகளும் ☑ மேம்படுத்தப்பட்ட பரிவர்த்தனை கண்காணிப்பு முறைமைகள் மற்றும் நிதிக் குற்றங்களை கண்டறிவதற்கான செயன்முறைகள் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பத்தில் முதலீடு செய்தல். ☑ பிரதான முறைமைகள் மூலமாக வாடிக்கையாளர் தரவு ஒருமைப்பாட்டினை மேம்படுத்தும் நோக்கிலான பொறிமுறைகள் மற்றும் செயன்முறைகளை தாபித்தல். ☑ புதிய கருவிகளை விருத்தி செய்து வேலைச் சட்டகத்தினை அமுல்படுத்தக் கூடிய இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான கொள்கை மற்றும் நியமங்களை திருத்தியமைத்தல். ☑ விசேட நிதிக் குற்றம் பற்றிய இணக்கப்பாட்டுக் குழு உறுப்பினர்களில் ஒரு கணிசமான அதிகரிப்பு மற்றும் நிதிக் குற்றங்களைக் கண்டறிந்து அற்றைத் தடுக்கும் வகையிலான மேம்படுத்தப்பட்ட நிதிக் குற்றம் பற்றிய இணக்கப்பாடு தொடர்பிலான அறிவூட்டல் மற்றும் பயிற்சிகளை பணியாட்டொகுதியினருக்கு வழங்குதல்.
இடர் வகை²	தொழிற்பாடு, நற்பெயர், சந்தை
காலச் சட்டகம்³	குறுங்காலம் முதல் நீண்டகாலம் வரையானது

¹ முக்கியத்துவத்தில் ஆண்டுக்கு ஆண்டான அதிகரிப்பு: அதிகரித்தது/வளர்ந்து வரும்/நிலையானது/குறைக்கப்பட்டது
² இடர் வகைகள்: நிதி, முலோபாயம், செயற்பாட்டு, கடன், சந்தை, தீர்வுத்தன்மை மற்றும் நற்பெயர்
³ கால அளவு: தேசிய சேமிப்பு வங்கியை கணிசமாக பாதிக்கும் என நாம் மதிப்பீடும் கால அளவையே ஒவ்வொரு முக்கிய வெளிப்புறக் காரணிக்கும் குறிப்பிடுகின்றோம். இவ்வொருங்கினைந்த அறிக்கைக்கு, குறுகிய காலம் என்பது அடுத்தவரும் நிதியாண்டாகும் (2023 டிசம்பர் 31 திகதியில் முடிவடையும்), நடுத்தர காலமானது 2025 டிசம்பர் 31 திகதி வரையிலான காலப்பகுதியாகும். நீண்ட காலமானது 2025 டிசம்பர் மாதத்திற்கு அப்பாற்பட்டதாகும்.

➔ நாம் தொழிற்படும் முறையை வடிவமைக்கும் பாரிய போக்குகள்

<p>பாதிக்கப்பட்ட குறங்காலம் முதல் கிடைக்காலம் வரையான முலோபாய முன்னுரிமைகள்</p> 	<p>பாதிக்கப்பட்ட மூலதனங்கள்</p> 	<p>பாதிக்கப்பட்ட முதல்நிலை ஐ.நா.நி.அ. இலக்குகள்</p> 
<p>தொடர்புடைய அக்கறைதாரர்கள்</p> 	<p>தொடர்புடைய GRI மற்றும் எல்லைகள்</p> <p>205 ஊழல் எதிர்ப்பு - உள்ளேயும் வெளியேயும் 206 இணக்கப்பாட்டு எதிர் நடத்தை - உள்ளேயும் வெளியேயும் 418 வாடிக்கையாளர் தனியுரிமை - உள்ளே</p>	

கண்ணோட்டம்



ஒரு புதிய வங்கித் தொழில் சட்டம்

புதிய வங்கித் தொழில் சட்டமானது இலங்கை மத்திய வங்கியினால் அறிமுகம் செய்யப்பட்ட உள்ள சட்டவாக்கத்தின் ஒரு முக்கிய அங்கமாக விளங்குகின்றது. இலங்கை மத்திய வங்கியானது, தற்போதுள்ள 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித் தொழில் சட்டத்தின் ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்தி அவற்றை சீரமைக்கும் நோக்கிலும் மற்றும் அதன் ஏற்பாடுகள் சர்வதேச நியமதரங்களுக்கு அமைய இருப்பதனை உறுதிப்படுத்தும் நோக்கிலும் மேற்படி புதிய வங்கித் தொழில் சட்டத்தினை இன்னமும் தொடர்ந்து வரைவு செய்து வருகின்றது. மேற்படி பிரேரிக்கப்பட்ட சட்டத்தின் மூலம், வங்கித் துறையுடன் சம்பந்தப்பட்ட இலங்கை மத்திய வங்கியின் கண்காணிப்பு மற்றும் ஒழுங்குறுத்துகை அதிகாரங்கள் மேலும் மேம்படுத்தப்படவுள்ளதோடு, ஒரு கூட்டுறவு மிக்க ஆளுகை வேலைச்சட்டமும் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

விறியோகிக்கப்பட்ட வங்கி உரிமங்களின் வகைகளுக்கான மாற்றங்கள், வங்கித் கிளை அலுவலகங்கள் மற்றும் ஏனைய வங்கி நிலையங்களை தாழ்ப்பதற்கான ஒப்புதலை ஒழுங்கமைத்தல், நுகர்வோர் பாதுகாப்பு, காப்புறுதி வைப்பு, ஆளுகையை பலப்படுத்தல், வெளிநாட்டு மற்றும் உள்ளநாட்டு வங்கி அலகுகளின் இயக்கங்களை ஒரு தனியான வங்கித் தொழிலின் கீழ் கூட்டிணைத்தல், மற்றும் தீர்மானம், அமுலாக்கம் மற்றும் மேற்பார்வை நடவடிக்கைகளை மேம்படுத்தல் போன்ற அம்சங்களை தற்போதைய பிரேரணைகள் உள்ளடக்குகின்றன. மேற்படி

பிரேரிக்கப்பட்ட சட்டமானது, கொழும்புத் துறைமுக நகரத்தினுள் வரவுள்ள கொழும்பு சர்வதேச நிதி நிலையத்தில் அமையப்பெறும் வங்கிகளின் வங்கித் தொழிலுக்கான உரிமங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளை கையாளுவதற்கான ஏற்பாடுகளைக் கொண்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

நுண்பொருளாதாரம் மற்றும் கடன் ஒழுங்குறுத்துகைச் சட்டம்

இலங்கை மத்திய வங்கியானது, “நுண்பொருளாதாரம் மற்றும் கடன் ஒழுங்குறுத்துகைச் சட்டம்” எனும் பெயரிலான ஒரு புதிய சட்டவாக்கத்தினை பூர்த்தி செய்யும் படிமுறைகளை முன்னெடுத்துள்ளது. இது உரிமம் பெற்ற நுண் பொருளாதார நிறுவனங்கள் தொடர்பான ஒழுங்குறுத்துகை வேலைச்சட்டகத்தினை மேம்படுத்த உள்ளதோடு, நாட்டின் கடன் வழங்கும் வணிக நடவடிக்கைகளை ஒரு புதிய ஒழுங்குறுத்துகை வேலைச்சட்டத்தினையும் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த வரைவுச் சட்டமானது தற்போதுள்ள 2016 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க நுண் நிதியளிப்புச் சட்டத்தினை இரத்துச் செய்வதனை இலக்காகக் கொண்டுள்ளதோடு, ஒரு கடன் ஒழுங்குறுத்துகை அதிகாரசபையினை (CRA) தாழ்ப்பதற்குமானதாகும். மேலும், இந்த புதிய சட்டமானது கடன் வழங்குதல் மற்றும் நுண் பொருளாதார வணிக நடவடிக்கைகளுக்கான ஒரு ஒழுங்குறுத்துகை மற்றும் மேற்பார்வை வேலைச்சட்டகத்தினை பிரேரிக்கின்ற அதேவேளை, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் ஆளுகைக் கோட்பாடுகளுக்கான சட்டவாக்க வேலைச்சட்டகத்தினை மேம்படுத்துகின்றது.

ஏனையவை

கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக, பாதுகாப்பில் சமரசம் இன்றி நெகிழ்வுத் தன்மையினை அதிகரிப்பதற்கான வழிமுறைகளைக் கண்டறியும் வகையில் வங்கியானது அணுகல் முகாமைத்துவம் சார்ந்த சில நெறிமுறைகள் மற்றும் கொள்கைகளை மாற்றியமைக்கக் கூடும். வங்கித் துறையானது அதன் தகவல் தொழில்நுட்ப இயக்கங்களின் ஒரு பாகத்தினை பொது கிளவுட் சேமிப்பகச் சூழமைவிற்கு நகர்த்தக் கூடும். அனேக வங்கிகள் தத்தமது பிரத்தியேக கிளவுட் சேமிப்பகத்தினையே தற்போது உபயோகித்து வருகின்றன. இருப்பினும், ஒரு முடக்கம் மற்றும் இது போன்ற ஏனைய அவசர நிலைமைகளின் போது, இவற்றைப் பராமரிப்பது ஒரு சவால் மிக்கதாக மாறக் கூடும். எதிர்காலத்தில் இணையப் பாதுகாப்பானது வங்கிகளுக்கான ஒரு பிரதான முன்னுரிமை மிக்க விடயமாக விளங்கக் கூடும். வங்கிகளின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு மீதான ஒழுங்குவிதிகள் எதிர்காலத்தில் மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டிருக்க முடியும்.

மேலும், உரிமம் பெற்ற வங்கிகளையும் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களையும், அவர்களது ஐந்தொகைக் குறிப்புக்களிலிருந்து பாதுகாப்பு/மதிப்பிடக் கடினமான சொத்துக்களை தவிர்ப்பதற்கு சட்ட பூர்வமாக அனுமதிக்கும் நோக்கில், நிதிச் சொத்து முகாமைத்துவக் கம்பனிகள் பற்றிய புதிய சட்டம் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

➔ நாம் தொழிற்படும் முறையை வடிவமைக்கும் பாரிய போக்குகள்

5 காலநிலை மாற்றத்தினையும் நிலைபெறுதன்மையினையும் முகாமைசெய்தல்

காலநிலை மாற்றமானது உலகளவில் முக்கிய கரிசனையொன்றாக விளங்குவதுடன், சிறிய தீவான அத்துடன் அபிவிருத்தி அடைந்து வரும் தேசமொன்றாக இலங்கை, இயற்கை அனர்த்தங்களை விளைவிக்கின்ற, அனேகமாக அனைத்து பொருளாதர துறைகளையும் பாதிக்கின்ற அத்துடன் மக்களுக்கு அவர்களது வாழ்வாதாரங்களை இல்லாமல் செய்கின்ற கடுமையான வானிலை நிலைமைகள் போன்ற அதன் பாதகமான தாக்கங்களுக்கு அதிகம் பாதிக்கப்படக்கூடிய தன்மை மிக்கது. காலநிலையுடன் தொடர்புபட்ட அத்துடன் வேறு சூழல் மற்றும் சமூக இடர்நேர்வுகளுக்கும் நிதியியல் துறை ஆட்படுகின்றது, நிதிசார் மற்றும் நன்மதிப்புசார்ந்த இடர்நேர்வுகளை தணிப்பதற்கு அக்கறைதாரர்கள் மற்றும் ஒழுங்கமுறைப்படுத்தல் என்ற இருவகையான நோக்குகளிலிருந்தும் இது அவசரமாக தீர்க்கப்படவேண்டியுள்ளது.

➔ காலநிலை மாற்றத்துடன் போராடுவதற்கான இலங்கையின் கடமைப்பொறுப்புகள்

உலகப் பொருளாதார மன்றத்தின் 2023 உலகளாவிய இடர்நேர்வுகள் அறிக்கையானது கண்டங்களின் சனத்தொகையின் வாழ்வாதாரங்களையும் எதிர்காலங்களையும் அச்சுறுத்தக்கின்ற இடர்நேர்வுகள் பற்றி அட்டவணைப்படுத்துகின்றது. இடம்பெற்று வருகின்ற பொருளாதார மந்தம், துரிதமாக அதிகரிக்கின்ற தொழிலின்மை மட்டங்கள், இன்றியமையாத உட்கட்டமைப்பில் குறைபாடு அல்லது பொதுவான செயலிழப்பு, அதிகரிக்கின்ற வறுமை, சமூக இணக்கப்பாட்டில் பிளவு அத்துடன் மேலும் சமத்துவம் மற்றும் வசதிக்குட்படுத்தலில் பாரிய இடைவெளிகளை தோற்றுவிப்பதற்கு நோய்த்தொற்றுக்குப் பிந்திய மீட்சியானது விலகுவதற்கான வாய்ப்பு போன்ற பல வகையாக இடர்நேர்வுகள் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், நலவடையக்கூடிய பொருளாதாரங்களை பாதுகாத்து மக்களுக்கான சமவாய்ப்புகளை தோற்றுவிக்கக் கூடியதான விதத்தில் காலநிலை மாற்ற இடர்நேர்வுகளை தணிப்பதற்கான கூட்டுமுயற்சியாக இருப்பதற்கான தேவையே மிகவும் அழுத்துகின்ற இடர்நேர்வாக விளங்குகின்றது.

காலநிலை மாற்றம் மீதான ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு சமவாயத்திற்கு அதன் இறைப்படுத்தப்பட்ட தேசிய ரீதியாக தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளை (NDC) இலங்கை சுற்றாடல் அமைச்சு 2021 இல் சமர்ப்பித்தது. தேசிய ரீதியில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகளானது, விவசாயம், கடற்றொழில்,

கால்நடை வளர்ப்பு, சுகாதாரம், நீர், உயிர்பல்வகைமை, கரையோர மற்றும் கடல்சார், சுற்றுலா, நகரத்திட்டமிடல் மற்றும் மனித குடியிருப்பு துறைகளில் முக்கிய பாதிக்கப்படுதன்மைகளை எடுத்துக்காட்டுகின்றது. நிலைபெறுத்தக்க அபிவிருத்தி முயற்சிகளினூடாக குறைவான காபன் பாதையொன்றுக்கான அதன் கடமைப்பொறுப்புகளுக்கு இசைவாக காலநிலை மாற்றத்திற்கான அதன் பாதிக்கப்படும் தன்மைகளை நிவர்த்திசெய்வதற்கான நாட்டின் கடமைப்பொறுப்பினை இலங்கையின் தேசியளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் வலியுறுத்துகின்றன. 2030 அளவில் வளப் போர்வையினை 32 சதவீதமாக அதிகரிப்பதற்கும் பச்சை வீட்டு வாயு வெளியேற்றத்தினை 14.5 சதவீததர உற்பத்தியில் 70 சதவீத மீள்புதுப்பிக்கத்தக்க சக்தியை அடைவதற்கும் 2030 இலக்குகளை நிர்ணயிப்பதற்கு இலங்கை எதிர்பார்க்கின்றது. 2050 அளவில் காபன் நடுநிலை பொருளாதாரமொன்றாக இலங்கை உருவாவதற்கான வழியினை இத்திட்டம் ஏற்பாடுசெய்கின்றது. இலங்கையின் வங்கியென்ற ரீதியில், பாதிக்கப்படக்கூடிய பொருளாதாரங்களை பாதுகாக்கின்ற அதேவேளை, அனைவருக்கும் சமமான வாய்ப்புகளை உருவாக்குகின்ற காலநிலையுடன் தொடர்புபட்ட இடர்நேர்வுகளை தீர்ப்பதற்கான முக்கியத்துவத்தினையும், பசுமைப் பொருளாதாரத்திற்கான மாறுதலை அடைவதற்கான கூட்டுமுயற்சிக்கான தேவையினையும் வங்கி அங்கீகரிக்கின்றது.

➔ வங்கி மீதான ஒழுங்குபடுத்தல் மற்றும் வர்த்தகரீதியான அழுத்தங்களும்

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தில் இருந்து தம்மை காத்துக்கொள்வதற்கும் உலகளாவிய நிலைபெறுதன்மை நிகழ்ச்சிநிலை அணிசேர்வதற்கும் வங்கிகள் அதிகரித்த ஒழுங்குபடுத்தல் மற்றும் வர்த்தக ரீதியான அழுத்தங்களை எதிர்கொள்கின்றன. காலநிலை - இடர்நேர்வு முகாமைத்துவத்திற்கான புதிய விதிகளை முறைமையாக்குதல், அழுத்தப்பரிசோதனைகளை செயலாற்றுதல், சுற்றாடல், சமூக மற்றும் நிறுவன ஆளுகைக் காரணிகளை முதலீட்டு தீர்மானங்களுக்குள் கூட்டிணைத்தல் என்பவற்றை இது உள்ளடக்குகின்றது. நிலைபெறான நிதி வழங்கல்கள் மற்றும் மூலதன ஒதுக்கீடுகள், கடன் அனுமதிகள், சொத்துப்பட்டியல் கண்காணித்தல் மற்றும் அறிக்கையிடுதல் என்பவற்றினுள் காலநிலை காரணிகளை கூட்டிணைத்தல் என்பவற்றுக்கான வர்த்தக ரீதியான அழுத்தங்களுக்கும் வங்கிகள் முகங்கொடுக்கின்றன.

எதிர்கால பொருளாதாரங்களை வடிவமைப்பதில் நிதியியல் துறை இன்றியமையாத பங்காற்றுவதுடன் அதன் மூலதன ஒதுக்கீட்டுத் தீர்மானங்களே

நிலைபெறான பொருளாதாரத்திற்கான மாறுதல் துரிதப்படுத்தப்பட வேண்டுமா என்பதனை நிர்ணயிக்கின்றன. வகிபாகத்தின் இப்பொறுப்பினை நிறைவுசெய்வதற்கு இத்துறை, அபாயமிக்க கைத்தொழில்களில் முதலீடுகளை குறைத்து, நிலைபெறான நிதி நடவடிக்கையினை அதிகரித்து, உயிர்சுலட்டு எரிபொருட்களிலிருந்து தவிர்த்து, பொறுப்புமிக்க முதலீட்டுடன் அணிசேர்கின்ற தீவிரமான தீர்மானங்களை மேற்கொண்டு, காலநிலை தொடர்புபட்ட நிதியியல் வெளிப்படுத்தல்கள் மீதான செயலணியுடன் அணிசேர்ந்த வெளிப்படுத்தல் மிக்க வெளிப்படுத்தல் மற்றும் அறிக்கையிடுதலை உறுதிசெய்ய வேண்டும். பூச்சிய மட்டங்களுக்கு பச்சை வீட்டு வாயு வெளியேற்றத்தினை குறைக்கும் பயணங்களுக்கு நிதியியல் சேவை நிறுவனங்கள் அர்ப்பணித்துள்ளதுடன் காலநிலை தணிப்பு தீர்மானங்களை பின்பற்றுதல் மற்றும் நிலைபெறான அபிவிருத்தி என்பவற்றுக்கு நிதியியல் வழங்குவதற்கு வாக்முறுதியளித்துள்ளன.

➔ பெறுமதி உருவாக்கச் செயல்முறை மீதான தாக்கங்கள்

சமூகங்களின் நிலைபெறுதன்மை மீது காலநிலை மாற்றத்தின் சவால்களின் காரணமாக வங்கிகள் கொடுகடன் இடர்நேர்வுகளை எதிர்கொள்கின்றன. ஆகையினால், வங்கிகள், நிலைபெறுத்தக்க அபிவிருத்தி இலக்குகளுடன் அணிசேர்வதற்கான நிலைபெறான நடத்தைகளை கடைப்பிடித்து, அரசாங்க ஒழுங்குவிதிகளுடன் இணங்கியொழுக்க வேண்டியுள்ளதுடன் அவ்வாறு செய்வதற்கு தவறுதல், நற்பெயர்சார்ந்த இடர்நேர்வுக்கு இடர்நேர்வுசெல்லலாம். நோக்கத்தை முன்னிலையாக கொண்ட வங்கி என்ற ரீதியில் சமூக மற்றும் சுற்றாடல் கரிசனைகளை நாம் எமது பெறுமதி உருவாக்க மாதிரியினுள் ஒன்றிணைத்து எமது நாடு குறைவான காபன் பொருளாதாரத்திற்கு மாறுதலைடைவதில் முக்கிய பங்காற்றுகின்ற அதேவேளை சமூக மாற்றங்களை கரிசனையில் கொள்கின்றோம். சுற்றாடல், சமூக மற்றும் நிறுவன ஆளுகை இடர்நேர்வுகளும் வாய்ப்புகளும் நிலைபெறுதன்மையினை உறுதி செய்வதற்கு அத்தியாவசியமானதுடன் உள்ளாட்டு சமூக பொருளாதார பின்னணிக்கும் காலநிலை பாதிக்கப்படும் தன்மைக்கும் உணர்வுத்தன்மை மிக்க விதத்தில் வங்கி காலநிலை மாற்றத்தினை கையாளுவதற்கு அர்ப்பணிப்புடன் காணப்படுகிறது.

➔ நாம் தொழிற்படும் முறையை வடிவமைக்கும் பாரிய போக்குகள்

➔ இடர்நேர்வும் வாய்ப்புகளும்

எமது இடர் நேர்வுகள்

- மிகவும் அவ்வப்போதான அத்துடன் கடுமையான வானிலை நிகழ்வுகள் மற்றும் காலநிலை விதங்களில் நீண்ட கால மாறுதல்கள் என்பவற்றுக்கு மத்தியில் பிணை உறுதியாக வைத்திருக்கப்படுபவை உள்ளடங்கலாக வங்கியின் சொத்துக்களின் சேதமீழ்ப்பு.
- போதுமையற்ற காலநிலை கடப்பாடுகள் மற்றும் சுற்றாடலுக்கு சேதம் ஏற்படுத்துகின்ற/மனித உரிமைகளை மீறுகின்ற நிறுவனங்களுக்கு நிதியிடுதல் அல்லது அவற்றுடன் பங்குடமை சேர்தல் காரணமாக வங்கியின் நிதியியல் செயலாற்றுகை மற்றும் நற்பெயர் மீதான எதிர்மறையான தாக்கம்.
- வங்கிக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் காலநிலை மாற்றத்தின் எதிர்மறையான தாக்கங்களுடன் தொடர்புடைய அதிகரித்த செலவுகள் மற்றும் பொருளாதார இழப்புகள்.

எமது வாய்ப்புகள்

- போட்டி அனுகூலத்தினை உருவாக்குவதற்கும் நிலைநிறுத்துவதற்கும் நிலைபெறத்தக்க அபிவிருத்தி இலக்குகளுக்கு ஆதரவளித்தல்.
- நிறுவனசார் வாடிக்கையாளர்கள், நிறுவனங்கள் மற்றும் சிறிய தொழில்களுக்கு குறைந்த காபன் பயணப்பாதையினை பின்பற்றி முதலீட்டு மற்றும் நிதியிடல் தீர்வுகளை உருவாக்குதல்.
- காலநிலை மாற்றத்துடன் தொடர்புடைய இடர்நேர்வுகளை செயலூக்கத்துடன் முகாமைசெய்வதற்கான இயலுமை மற்றும் குறைவான சக்தியினை நுகர்கின்ற அல்லது எதிர்கால சூழல் அத்துடன் சமூக பிரச்சினைகளுக்கு தயாராகின்ற பொருளாதாரம் ஒன்றுக்கான தமது நடத்தையினை பின்பற்றுவதற்கு எமது வாடிக்கையாளர்களுக்கு புதிய தீர்வுகளை உருவாக்குதல்.
- புதிய பொருளாதார மாதிரிகளுக்கு பதிலிறுத்தி நிதியியல் புத்தாக்கம் (குறிப்பாக நிலைபேறான விவசாயம்).
- நிலைபேறான நிதி வழங்கலை உருவாக்குதல் அத்துடன் மூலதன ஒதுக்கீடுகள், கடன் அனுமதிக்கள் சொத்துப்பட்டியல் கண்காணித்தல் மற்றும் அறிக்கையிடல் என்பவற்றினுள் காலநிலை காரணிகளை கூட்டிணைத்தல்.

● குறுங்காலம் முதல் இடைக் காலம் வரை வாய்ப்புகளிலான அதிகரிப்பு

● குறுங்காலம் முதல் நீண்டகாலம் வரை வாய்ப்புகளிலான அதிகரிப்பு

● குறுங்காலம் முதல் இடைக் காலம் வரை இடர்களிலான அதிகரிப்பு

● குறுங்காலம் முதல் நீண்டகாலம் வரை இடர்களிலான அதிகரிப்பு

● 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் எந்த மாற்றமும் இல்லை.

➔ இடர்நேர்வுகளை தணிப்பதற்கும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவும் எமது அணுகுமுறை

- வர்த்தக ரீதியாக வளம் பெறத்தக்க முதலீடுகளுக்கு ஆதரவளிக்கின்ற அதேவேளை சமகாலத்தில் சமூக மற்றும் சுற்றாடல் சவால்களை தீர்த்து நாட்டின் நிலைபெறத்தக்க அபிவிருத்தி இலக்குகளையும் 27ஆவது சமவாய உச்சிமாநாட்டின் (COP 27) வெளிவருவிளைவுகளை அடைவதற்கு உதவுதல்.
- எமது சேவை நாடிகளின் தேவைகள், வழங்கப்பட்ட உபாய வாய்ப்புகளின் அளவு, இத்துறையில் எமது போட்டி அனுகூலத்தை தொடர்ந்தும் பெறுவதற்கான எமது விருப்பம் என்பவற்றுடன் இசையும் விதத்தில் குறைவான காபன் பொருளாதாரத்தினுள் நிலைபெறத்தக்க அபிவிருத்தி நிதியினை மாறுதலடையச் செய்வதன் மீது அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவளித்து வரவுசெலவு திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல்.
- எமது சுற்றாடல், சமூக மற்றும் நிறுவன ஆளுகைக் கொள்கைகளையும் செயன்முறைகளையும் வலுப்படுத்தல் அத்துடன் அவற்றை செயல்திறன் வாய்ந்த விதத்தில் நடைமுறைப்படுத்தி எமது முன்னேற்றத்தை வெளிப்படுத்துவதை உறுதி செய்தல்.
- காலநிலை மாற்றத்துடன் இணையப்பெற்ற இடர்நேர்வுகளையும் வாய்ப்புகளையும் முகாமைசெய்வதற்கு எமது உபாயம், கொள்கைகள், செயன்முறைகள், உற்பத்திகள் மற்றும் சேவைகளை வலுப்படுத்தல்.

➔ செயற்பாட்டிலுள்ள ஆளுகை

இடர்நேர்வின் உயர்வையும் சுற்றாடல் மற்றும் சமூக இடர்நேர்வுக் முகாமைத்துவ கட்டமைப்பொன்றுக்கான நிலைபெறுதன்மைக் கொள்கைகளையும் நிலைபெறுதன்மை இடர்நேர்வில் அதிகரிப்பையும் 2018இல் சபை அனுமதித்தது. இது 2022இல் மீளாய்வுசெய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டது. வங்கியின் தொழிற்பாடுகளிலிருந்து நிலைபெறுதன்மை இடர்நேர்வுத் தாக்கத்தினை சபை தொடர்ந்தும் கண்காணிப்பதுடன் பெறுமதி உருவாக்கச் செயன்முறை மீதான தாக்கத்தினை குறைப்பதற்கு சகல வழிமுறைகளையும் எடுக்கின்றது.

➔ நாம் தொழிற்படும் முறையை வடிவமைக்கும் பாரிய போக்குகள்

➔ தொடர்புடைய பொருண்மிய விடயங்கள்



எமது காபன் சுவடுகளை முகாமைசெய்தல்

பூமி

சூழல்/விளக்கம்	வறட்சி, காட்டுத் தீ, வெள்ளப்பெருக்கு, சூறாவளி போன்ற அவ்வப்போதான மற்றும் கடுமையான வானிலை நிகழ்வுகளை இலங்கை அனுபவித்து வருகின்றதை கருத்திற்கொண்டு வங்கியின் நீண்ட கால நிலைபெறத்தக்க பெறுமதி உருவாக்கத்தினை உறுதிசெய்வதற்கு எமது உயிர்ச்சூழலியல் சுவடுகளை குறைத்து எமது கோணை பாதுகாப்பதன் வாயிலாக குறைந்த காபன் பொருளாதாரமொன்றினை கட்டியெழுப்ப்தலை நோக்கி பங்களித்தல்.
அது ஏன் பொருண்மியமாகவுள்ளது	எமது நாளாந்த தொழிற்பாடுகளில் எமது அக்கறைதாரர்களுக்காக புவியினை பேணிக்காத்து சாத்தியமான நீண்டகால பெறுபேறுகளை உருவாக்குவது வங்கியின் நீண்ட கால நிலைபெறுதன்மைக்கு அத்தியாவசியமானதாகும். காலநிலை மாற்றத்தின் ஒன்றுடனொன்று இணையப்பெற்ற அத்துடன் நீடித்திருக்கின்ற தாக்கங்களானவை, வாடிக்கையாளர்கள் தமது காபன் தாக்கத்தினை குறைப்பதற்கான நடத்தைகளை நோக்கி நகரும்போது எதிர்கால தொழிற்படுத்தல் மாதிரிகள் தொடர்ந்தும் தொடர்புடையதாக இருத்தலை உறுதிசெய்யவும் காலநிலை மாற்றத்தினாலேற்படும் தாக்கத்தினை குறைப்பதற்கும் தொழில்கள் மீதான அழுத்தங்களை இடம்பெறச் செய்கின்றன.
முக்கியத்துவத்தில் வருடா வருட (YoY) அதிகரிப்பு¹	அதிகரித்திருந்தது
அதிகரித்ததற்கான காரணங்கள்	<ul style="list-style-type: none"> ➊ மீள்கழற்சிப் பொருளாதாரத்தின் தொடர்ச்சியான துரிதப்படுத்தல் என்பது அதேயளவான வெளியீட்டு மட்டத்திற்கு குறைந்த சக்தி தேவைகள் என்பதாகும். ➋ அதிகரித்த கட்டணங்களும் சக்தி மூலங்கள் குறைவாக கிடைக்கப்பெறுகின்றமையும் (நீர், எரிபொருள், மின்சாரம் போன்றன) இடைத்தடங்களற்ற தொழில் தொடர்ச்சி மீது தாக்கம் செலுத்துகின்றன. ➌ அதிகரிக்கின்ற பாரியளவிலான வானிலை நிகழ்வுகள் நேரிடக்கூடிய தன்மை வலுவான தணிப்பு பின்பற்றல் வழிமுறைகளை நோக்கி உலகளாவிய நடவடிக்கைகளை மாற்றுகின்றன. ➍ குறைவான காபன் பொருளாதாரங்களை உருவாக்குவதை நோக்கிய அரசாங்கத்தின் முயற்சிகள்.
முகாமைத்துவ அணுகுமுறை	<ul style="list-style-type: none"> ➊ கடதாசி, நீர், சக்தி நுகர்வை குறைத்து அத்துடன் வினைத்திறன்மிக்க கழிவு முகாமைத்துவம் மீது அறிவுசார்ந்த கவனம்செலுத்தி எமது மூலவளங்களை முகாமைசெய்தல். ➋ எமது குறிக்கோள்களை அரசாங்கத்தின் சொந்த இலக்குகளுடனும் நிலைபெறத்தக்க அபிவிருத்தி இலக்குகளுடனும் அணிசேர்த்தல். ➌ இயற்கை மூலவளங்களை வினைத்திறன் மிக்கதாக பயன்படுத்துவதுடன் இணைந்த பசுமைக் கட்டிட எண்ணக்கருவூடாக பாதுகாமான சூழல் தாக்கங்களை குறைத்தல். ➍ பசுமைத் தொழில்நுட்பத்தில் முதலீடுவதில் அக்கறைதாரர்களின் தேவைகளையும் கரிசனைகளையும் புரிந்துகொள்வதற்கு தொடர்ச்சியான ஈடுபாடு. ➎ எமது பச்சை வீட்டு வாயு வெளியேற்றத்தை பதிவுசெய்தல் மற்றும் எமது காபன் சுவடுகளை தொடர்ந்தும் அவதானித்து அறிக்கையிடுதல்
கூட்டுநேர்வு வகை²	உபாய, தொழிற்பாட்டு, நற்பெயர்சார்
காலச் சட்டகம்³	குறுகிய தொடக்கம் நீண்டகாலம்

¹ ஆண்டு வாரியான முக்கியத்துவம் அதிகரிப்பு: அதிகரித்தது/வளர்ந்து வருகிறது/நிலையானது/குறைக்கப்பட்டது
² கூட்டு வகைகள்: நிதி, மூலோபாயம், செயல்பாட்டு, கடன், சந்தை, திரவநிலை மற்றும் நற்பெயர்.
³ காலச்சட்டகம்: ஒவ்வொரு முக்கிய வெளிப்பாடு காரணக்கும், அது தே.சே.வங்கியை கணிசமாக பாதிக்கும் என்று மதிப்பீடும் காலவரையறையைக் குறிப்பிடுகிறோம். இந்த ஒருங்கிணைந்த அறிக்கைக்கு, குறுகிய காலமானது அடுத்த நிதியாண்டாகும் (31 டிசம்பர் 2023 உடன் முடிவடைகிறது), நடுத்தர காலமானது 31 டிசம்பர் 2025 வரையிலான காலப்பகுதியாகும், மேலும் நீண்ட காலமானது டிசம்பர் 2025க்கு அப்பாற்பட்டதாகும்.



பொறுப்புமிக்க நிதியிடல்

பூமி

சூழல்/விளக்கம்	சுற்றாடல் மற்றும் சமூகம் என்பன மீது எதிர்மறையான தாக்கத்தினை கொண்டிராத உற்பத்திகள் மற்றும் சேவைகளுக்கு நிலைபெறத்தக்க வங்கித்தொழில் மற்றும் நிதி உற்பத்தி மற்றும் சேவைகளை வழங்குதல்.
அது ஏன் பொருண்மியமாகவுள்ளது	நிதித்துறையின் மூலதன ஒதுக்கீட்டு தீர்மானங்கள் எதிர்கால பொருளாதாரங்களின் வடிவத்தினை நிர்ணயிக்கின்றன. வங்கி மூலம் நிதியிடப்படுகின்ற கைத்தொழில்களின் அல்லது கருத்திட்டங்களின் வளர்ச்சியானது அது தொழிற்படுகின்ற சூழல் மீதும் சமூகம் மீதும் அத்துடன் நாளாந்த வாழ்வின் மீதும் தாக்கத்தினைக் கொண்டிருக்கலாம். எமது வாடிக்கையாளர்களின் நீண்ட கால செளபாக்கியத்திலும் வளர்ச்சியிலும் இது முக்கிய கூறாகும்.
முக்கியத்துவத்தில் ஆண்டுக்காண்டு அதிகரிப்பு	அதிகரித்துள்ளது.






➔ நாம் தொழிற்படும் முறையை வடிவமைக்கும் பாரிய போக்குகள்

அதிகரிப்பிற்கான காரணங்கள்	<ul style="list-style-type: none"> தூய மற்றும் மீள்சுழற்சிப் பொருளாதாரத்திற்கான தேவையினை துரிதப்படுத்தி 2030 மற்றும் 2050 ஆண்டுக்கான காலநிலை இலக்கினை அதிகரித்தல். காலநிலை மாற்ற இடர்நேர்வுகளை தணிப்பதற்கு உதவுகின்ற சுற்றாடல் ரீதியாக வளம்பெறத்தக்க கருத்திட்டங்களுக்காக நிதியிடல் கிடைக்கப்பெறச் செய்வதை நோக்கிய உலகளாவிய நடவடிக்கையினை மாற்றுகின்ற அடிக்கடி நிகழக்கூடிய அத்துடன் மிகத் தீவிரமான வானிலை நிகழ்வுகள் அதிகரித்தல். உலகளாவிய நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பதற்கு தேசியளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிகளிப்புக்களுடன் அணிசேர்கின்ற கொள்கை.
முகாமைத்துவ அணுகுமுறை	<ul style="list-style-type: none"> பாரிய கைத்தொழில்களுக்கு/உட்கட்டமைப்பு சார்ந்த நீண்டகால கருத்திட்டங்களுக்கு சுற்றாடல், சமூக மற்றும் நிறுவன ஆளுகை இடர்நேர்வுகளை மதிப்பிடுதல். சுற்றாடல், ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு மீது எதிர்மறையான தாக்கத்தை கொண்டிருக்கின்ற கருத்திட்டங்களுக்கு நிதியிடுவதை தவிர்த்தல். குறைந்த காபன் பொருளாதாரத்திற்கு மாறுதலடைவதை செலுத்துகின்ற பசுமை மற்றும் நிலைபெறுதன்மை என்பவற்றுடன் இணையப்பெற்ற கடன்களையும் முற்பணங்களையும் வழங்குதல். உற்பத்திகளின் மற்றும் சேவைகளின் எமது வகைகளை கருத்திற்கொண்டு, எமது உரிய விழிப்புக்கான செயன்முறைகளை வலுப்படுத்துவதன் மூலம் காலநிலை மாற்றத்துக்கான உபாய பதிலிறுப்புகளை விருத்திசெய்தல் அத்துடன் குறைந்த காபன் பொருளாதாரத்திற்கு மாறுதலடைவதற்கு ஆதரவளிப்பதற்கு உள்ளக மற்றும் வாடிக்கையார் இயலானகளை கட்டியெழுப்புதல். பசுமை தொழில்நுட்பத்தில் முதலிடுவதில் பங்குதாரர் தேவைகளையும் கரிசனைகளையும் புரிந்துகொள்வதற்கு தொடர்ச்சியான ஈடுபாடு. அரசாங்கத்தின் சொந்த இலக்குகளுடனும் நிலைபெறத்தக்க அபிவிருத்தி இலக்குகளுடனும் எமது குறிக்கொள்களை அணிசேர்த்தல்.
ஆபத்து வகை²	உபாய, தொழிற்பாட்டு, நற்பெயர்ச்சா
காலச் சட்டகம்³	குறுகிய தொடக்கம் நீண்டகாலம்

¹ ஆண்டு வாரியான முக்கியத்துவம் அதிகரிப்பு: அதிகரித்தது/வளர்ந்து வருகிறது/நிலையானது/குறைக்கப்பட்டது

² இடர் வகைகள்: நிதி, மூலோபாயம், செயல்பாட்டு, கடன், சந்தை, திரவநிலை மற்றும் நற்பெயர்.

³ காலச்சட்டகம்: ஒவ்வொரு முக்கிய வெளிப்புறக் காரணிக்கும், அது தே.சே.வங்கியை கணிசமாக பாதிக்கும் என்று மதிப்பிடும் காலவரையறையைக் குறிப்பிடுகிறோம். இந்த ஒருங்கிணைந்த அறிக்கைக்கு, குறுகிய காலமானது அடுத்த நிதியாண்டாகும் (31 டிசம்பர் 2023 உடன் முடிவடைகிறது), நடுத்தர காலமானது 31 டிசம்பர் 2025 வரையிலான காலப்பகுதியாகும், மேலும் நீண்ட காலமானது டிசம்பர் 2025க்கு அப்பாற்பட்டதாகும்.

பாதிக்கப்பட்ட குறுங்காலம் முதல் இடைக்காலம் வரையான மூலோபாய முன்னுரிமைகள் 	பாதிக்கப்பட்ட மூலதனங்கள் 	பாதிக்கப்பட்ட முதல்நிலை ஐ.நா.நி.அ. இலக்குகள் 
தொடர்புடைய அக்கறைதாரர்கள் 	தொடர்புடைய GRI மற்றும் எல்லைகள் <ul style="list-style-type: none"> 302 சக்தி - உள்ளக வெளியக 303 நீர் - உள்ளக வெளியக 203 நேரடியற்ற பொருளாதார தாக்கங்கள் 	பாதிக்கப்பட்ட இரண்டாம் நிலை ஐ.நா.நி.அ. இலக்குகள் 

➔ நாம் தொழிற்படும் முறையை வடிவமைக்கும் பாரிய போக்குகள்

எதிர்கால வாய்ப்புகள்

நிதியியல் முறைமை உறுதிப்பாட்டினை பாதுகாப்பதற்கு காலநிலை மாற்றம் மற்றும் காலநிலை தாக்குப்பிடிக்கும் தன்மை என்பவற்றை மையக் கொள்கை நடைமுறைப்படுத்தல் கட்டமைப்பினுள் கூட்டிணைப்பதன் முக்கியத்தின் புரிதலுடன், இலங்கையில் காலநிலை மாற்றத்துடன் போராடுவதற்கு காலநிலை தாக்குப்பிடிக்கும் கருத்திட்டங்களுக்கான நிதியிடலை ஊக்குவிப்பதற்கு நிதியியல்

முறைமையினை ஊக்குவித்து இலங்கை மத்திய வங்கியினால் “நிலைபேறான நிதிக்கான வழிகாட்டல்” தொடங்கி வைக்கப்பட்டது. நிதி நிறுவனங்கள் மூலம் நிதியளிக்கப்படுகின்ற கருத்திட்டங்களுடன் இணையப்பெற்ற அவற்றின் சுற்றாடல், சமூக மற்றும் நிறுவன ஆளுகை இடர்நேர்வுகளை செயல்திறன்வாய்ந்த விதத்தில் முகாமைசெய்வதற்கு நிதியியல் ஒழுங்குமுறைப்படுத்துனர்களுக்கும் நிதியியல் நிறுவனங்களுக்கும் பரந்த நோக்கொன்றினை இவ்வழிகாட்டல் வழங்குகின்றது. பசுமையான,

காலநிலை, சிநேகம்மிக்க மற்றும் சமூக ரீதியாக வசதிக்குட்படுத்துகின்றவையாக காணப்படுகின்ற வியாபாரங்களுக்கு உதவியளிப்பதையும் இது ஊக்குவிக்கின்றது. மிகவும் தாக்குப்பிடிக்கவல்ல அத்துடன் நிலைபேறான பசுமைப் பொருளாதாரம் ஒன்றினை கட்டியெழுப்புவதற்கு உதவுவதற்கான நிதியியல் துறையின் பங்களிப்பினை அதிகரிப்பதற்கும் இவ்வழிகாட்டல் முனைகின்றது.



தொழிற்துறை கவரும் தன்மையும் போட்டித்தன்மையும்

உரு 6 ➔


இலங்கையின் வங்கித் தொழிற்துறையின் முக்கியமான செயற்பாட்டாளராக விளங்கும் பொருட்டு மைக்கல் போட்டர் மூலம் உருவாக்கப்பட்ட ஐந்து சக்தி பகுப்பாய்வினை நாம் உபயோகப்படுத்தினோம். இம்முறையானது எமது தொழிற்துறை சூழலுக்கு முக்கியமாக விளங்குகின்ற வெளிவாரி காரணிகளை இனங்கண்டு எமது வங்கி எதிர்கொள்கின்ற முக்கிய பிரச்சினைகளை தீர்மானித்து, உபாய முன்னுரிமைகளை நிறுவுவதற்கு எம்மை இயல்புசெய்கின்றது. இக்கரிசனைகளை செயல்திறன்வாய்ந்த விதத்தில் தீர்ப்பதற்கான எமது இயலுமை வங்கியின் தாக்குப்பிடிக்கும் தன்மையினை பேணுவதில் இன்றியமையாததாகும். வங்கித் தொழிற்துறை சூழலில் ஐந்து சக்திகளினதும் தீவிரத் தன்மைகள் கீழே எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

1 புத்தக நுழைவுகளிடமிருந்துவரும் அச்சுறுத்தல்

புதிய செயற்பாட்டாளர்கள்

புதிய ஒழுங்குவிதிகள் மற்றும் இணங்குவித்தல் தேவைப்படுகின்றன

- ➔ வங்கியொன்றினை கூட்டிணைப்பதற்கு உரிமத்தினை பெற்றுக்கொள்வதில் உயர்வான மூலதன தேவைப்பாடு சவாலிக்கதாகும்.
- ➔ பாசல் III தேவைப்பாடுகளுடன் இணங்கியொழுதுவதற்கு உயர்வான முதலீடுகளுக்கான தேவை
- ➔ மக்கள், தகவல்தொழில்நுட்பம் மற்றும் விநியோக வழிகள் என்பவற்றில் உயர்வான மூலதன முதலீடுகளுக்கான தேவைப்பாடு
- ➔ ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் இணங்குவித்தல் நோக்குகளில் அதிகரிக்கின்ற தேவைப்பாடுகள்



3 வழங்குநர்களின் பேரம் பசும் சக்தி

பொருட்கள் மற்றும் சேவை வழங்குநர்கள்

ஊழியர்கள்

- ➔ உயர்வான ஆதாயங்கள் மற்றும் குறைவான இடர்நேர்வுகளுக்கான வைப்பாளர்களிடமிருந்தான கேள்வி
- ➔ எண்ணியல் சேவை வழங்குநர்கள் மீது உயர்ந்தளவில் தங்கியிருக்கின்றமை
- ➔ தொழிற்சங்கங்கள் ஊடாக ஊழியர்களின் உயர்வான பேரம்பேசும் சக்தி
- ➔ காசித்தாதிகள் வழங்குநர்கள், வெளியிலிருந்து சேவை பெறுதல் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் போன்ற வேறு வழங்குநர்கள் மீது குறைவாக தங்கியிருத்தல்

4 போட்டி மனப்பான்மை

- ➔ தொழிற்துறையில் செயற்பாட்டாளர்களின் அதிக எண்ணிக்கை (24 உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் மற்றும் 06 உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகள்)
- ➔ வாடிக்கையாளர்கள் குறைவான செலவைத் தேர்ந்தெடுத்தல் மற்றும் ஒரே மாதிரியான உற்பத்திகள் சேவைகளை வழங்குதல் காரணமாக செயற்பாட்டாளர் மத்தியில் தீவிரப் போட்டி

2 வாடிக்கையாளர்களின் பேரம்பேசும் சக்தி

ஏற்கனவேயுள்ள மற்றும் சாத்தியமான வாடிக்கையாளர்கள்

- ➔ தனிப்பட்ட தேவைக்கேற்றவாறான அத்துடன் உயர்தரமிக்க சேவைக்காக வாடிக்கையாளர்களிடமிருந்து அதிகரிக்கின்ற கேள்வி
- ➔ சந்தையில் ஒரே மாதிரியான உற்பத்திகள் மற்றும் சேவைகள் கிடைக்கப் பெறுகின்றமை
- ➔ பாரிய செலவுகளை ஏற்காது வாடிக்கையாளர்கள் போட்டியாளர்களிடம் அத்துடன் பிரதியீடுகளிடம் செல்வதற்கு இயலுமானவர்களாக உள்ளனர்.
- ➔ புதிய தலைமுறை வாடிக்கையாளர்களிடம் விசுவாசம் இல்லாதுள்ளது.
- ➔ அதிக சொத்துக்களையுடைய வாடிக்கையாளர்கள் குறைவான வீதங்களை பேரம்பேசுவதற்கு இயலுமையைக் கொண்டுள்ளனர்.

5 பிரதியீடுகளின் அச்சுறுத்தல்

வங்கியல்லா நிதியியல் நிறுவனங்கள்

கொடுப்பனவு வசதி வழங்குநர்கள்

- ➔ வினைத்திறன்மிக்க கொடுப்பனவுத் தீர்வுகளை வழங்குகின்ற (நிதி தொழில்நுட்ப கம்பனிகள்) தொலைத்தொடர்பு கம்பனிகள் ஏனைய கொடுப்பனவு வழங்குநர்களிடமிருந்து அதிகரிக்கின்ற அச்சுறுத்தல்
- ➔ விலையிடல், தரம் அல்லது பண்புகள் என்பவற்றில் வேறுபாடின்றி குறைவான செலவில் ஒரே மாதிரியான உற்பத்திகள் கிடைக்கப்பெறுகின்றமை
- ➔ வழங்கப்படும் உற்பத்திகளின் வட்ட வீதங்களில் உள்ள மாற்றங்களுக்கு வைப்பாளர்களும் கடன்பெறுநர்களும் உயர்வான உணர்வுத்தன்மை மிக்கவர்கள்

தந்திரோபாயம் மற்றும் வள ஒதுக்கீடு

வங்கியின் வணிக தந்திரோபாயம் வலுவான அடிப்படை பெறுமதிகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது, இது முக்கிய இலக்குகளை அடைவதற்கு வரையறுக்கப்பட்ட மற்றும் பெறுமதிமிக்க வளங்களை ஒதுக்குவதை பிரதிபலிக்கும், அதே நேரத்தில் போட்டித்தன்மையை மேம்படுத்தி அனைத்து அக்கறைதாரர்களுக்கும் நிலைபேறான மற்றும் நேர்க்கணிய விளைவுகளை உருவாக்கும்.

ஒருங்கிணைந்த சீந்தனை

அணுகுமுறை மூலம் தந்திரோபாயங்களை அடைதல்

ஒவ்வொரு ஆண்டும், நமது சீந்தனைக்கு புத்துயிர் அளித்து, நாம் எங்கிருக்கிறோம், எங்கு செல்ல விரும்புகிறோம், நம் நோக்கத்தை அடைய நமக்குள் என்ன இருக்கிறது என்பதைக் கருத்தில் கொண்டு ஒருங்கிணைந்த திட்டமிடல் செயற்பாட்டில் ஈடுபடும், அதே நேரத்தில் நமது வெற்றிக்கு பங்களிக்கும் வெளிப்புற தொழிற்பாட்டு சூழலில் கவனம் செலுத்துகிறோம். எமது தீர்மானம் மேற்கொள்ளல் செயன்முறை, எமது பலதரப்பட்ட அக்கறைதாரர்களுக்கு பெறுமதியை உருவாக்குவதுடன், மாறும் வணிகச் சூழலில் நம்மைத் தக்கவைத்துக் கொள்ள உதவுகிறது என்பதையும் நாம் உறுதிசெய்கிறோம். எமது திட்டமிடல் செயன்முறை மூன்று முக்கிய படிகளைக் கொண்டுள்ளது.

தந்திரோபாய அடையாளங்காணல் மற்றும் விருத்தி

வங்கியின் தந்திரோபாயங்கள் அதன் தொலைநோக்கு, பணிக்கூற்று மற்றும் பெறுமதிகளுடன் ஒத்துப்போகின்றன. செயன்முறை நன்கு சிந்திக்கப்பட்டு அனைத்து மட்ட உறுதியர்களின் பங்களிப்புடன் தொடங்கப்பட்டது. எமது வணிக மாதிரியை மதிப்பிடுவதன் மூலம் உள்ளக மற்றும் வெளிப்புற சூழல்கள் இரண்டுமே அங்கீகரிக்கப்பட்டு, வாய்ப்புகள் மற்றும் அச்சுறுத்தல்களின் காரணிகள் மற்றும் திறமையான வணிக தந்திரோபாயத்தை உருவாக்க வங்கித் துறையில் போக்குகளின் செல்வாக்கை புரிந்துகொள்கின்றோம். இந்த அம்சங்கள் மற்றும் அதன் விளைவாக ஏற்படும் இடங்களுடன், வங்கி அதன் நிலைபேறான பெறுமதி உருவாக்கம் வணிக மாதிரிக்கு ஏற்ப குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால தந்திரோபாயங்களை நிறுவுகிறது.


தந்திரோபாய வரிசைப்படுத்தல் மற்றும் வள ஒதுக்கீடு

வணிக தந்திரோபாயமானது பணிப்பாளர் சபையினால் இயக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு, தெளிவாக வரையறுக்கப்பட்ட பொறுப்புகள் மற்றும் காலக்கெடுவுடன் தனிப்பட்ட பிரிவுகள் மற்றும் துறைகளுக்கு அதிகாரவரிசை மூலம் வெளியிடப்படுகிறது. குறுகிய கால இலக்குகளை அடைவதன் மூலம் வங்கி அதன் நீண்ட கால தந்திரோபாயங்களை அடைவதற்கான பாதையில் செல்ல உதவும். இந்த குறுகிய கால இலக்குகளின் அடிப்படையில், வங்கி விருத்தி செய்து முகாமை செய்யும் ஆறு மூலதனங்களாகிய: நிதி, மனித, உற்பத்தி, புலமை, சமூக மற்றும் உறவுமுறை மற்றும் இயற்கை மூலதனம் ஆகியன வங்கியில் உள்ள ஒவ்வொரு அலகும் சுமுகமாக செயற்பட்டு நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை அடைவதற்கு போதுமான வசதிகளை வழங்குவதை உறுதிசெய்யும் வகையில் வளங்கள் ஒதுக்கப்படுகின்றன.

தொடர்ச்சியான கண்காணிப்பு

தொடர்ச்சியான கண்காணிப்பு, அடையப்பட்ட முன்னேற்றத்திற்கு எதிரான தந்திரோபாய முன்முயற்சிகளின் உறுதியான தன்மையைக் கண்டறிந்து நிவர்த்தி செய்ய வங்கிக்கு உதவுவதுடன், சாத்தியமான எதிர்கால சூழ்நிலைகளை பரிசோதிக்கிறது. முகாமைத் தகவல் அல்லது தளப்பலகைகள் மூலம் முகாமைக்கு வழங்கப்பட்ட பாதிப்பை செயற்திறன்களுடன் ஒப்பிடும் எமது மாதாந்த செயற்திறனை நாம் மதிப்பீடு செய்வோம். காலாண்டு அடிப்படையில், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் மற்றும் முக்கிய திட்டங்களின் நிலை ஆகியவற்றிற்கு எதிராக எமது தந்திரோபாய செயற்திறனை நாம் கண்காணிக்கிறோம். எமது செயற்திறனை மதிப்பாய்வு செய்வதற்காக சமநிலைப் பெறுபேற்று அட்டை அடிப்படையில் எங்களது முக்கிய செயற்திறன் குறிகாட்டிகளையும் (KPIs) வரையறுத்துள்ளோம். அவை நிதி மற்றும் நிதி அல்லாத குறிகாட்டிகள் மற்றும் அளவு மற்றும் பண்புசார் காரணிகளை உள்ளடக்கியுள்ளன. பின்னர், தொடர்ச்சியான கண்காணிப்பு பொறிமுறையானது, பொருத்தமான மற்றும் போட்டித்தன்மையுடன் இருக்க தந்திரோபாயம் மற்றும் வணிக மாதிரியை மீளாய்வு செய்ய எங்களுக்கு உதவுகிறது.





➔ SWOT பகுப்பாய்வு

எமது உள்ளக பலங்கள் மற்றும் பலவீனங்கள் அதேபோல் வெளிவாசிச் சூழலின் வாய்ப்புக்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் ஆகியன தொடர்பாக ஆழ்ந்த விளக்கத்தினை வழங்குவதற்காக ஒரு SWOT பகுப்பாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.




பலங்கள்

- வைப்பு மற்றும் வட்டிக் கொடுப்பனவுகள் அரசாங்கத்தால் முழுமையாக உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளன.
- வலுவான வர்த்தக நாம விம்பம் – பிராண்ட்/பைனான்ஸ் நிறுவனத்தின் மதிப்பீட்டின்படி இலங்கையில் ஐந்தாவது மிக மதிப்புமிக்க வர்த்தக நாமமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
- 189 வருட வங்கியியல் பாரம்பரியம்
- 100% அரசுக்கு சொந்தமான வங்கி
- தீவு முழுவதும் 4,000 சேவை மையங்களைத் தாண்டிய விரிவான வாடிக்கையாளர் வருகை
- அதிக தக்கவைப்பு விகிதத்துடன் வலுவான ஊழியர் விசுவாசம்
- லங்கா ரேட்டிங் ஏஜென்சியின் AAA கடன் தரப்படுத்தல் (2023)
- உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியளிப்பதிலும் சுத்தமான எரிசக்தி நிதியளிப்பதிலும் நிபுணத்துவம்
- தபால் வலையமைப்புடன் இணைந்து செயற்படுதல்
- POS சேவை




பலவீனங்கள்

- தேசிய சேமிப்பு வங்கிச் சட்டத்தின் மூலம் வணிக விரிவாக்கத்திற்கு விரிக்கப்பட்ட வரம்புகள் (நுண்ணிதி, SME துறைக்கான கடன்)
- 60% வைப்புக்களை அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டிய கட்டாயத் தேவை
- கட்டண மற்றும் தரகு அடிப்படையிலான வருமானத்தை உருவாக்குவதற்கான வரையறைகள்
- தேசிய சேமிப்பு வங்கியின் பிணைய அடிப்படையிலான கடனைச் சார்ந்திருத்தல்
- நிதியீட்டத்துக்கான பிரதான மூலமாகக் கால வைப்புக்களைக் கொண்டிருத்தல்
- அதிகாரத்துவ செயல்முறைகள் மற்றும் நடைமுறைகள்
- முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட முறைமை காணப்படாமை நெகிழ்வுத்தன்மையைக் குறைக்கிறது
- இறுக்கமான வழிகாட்டுதல்கள் புதிய தொழிநுட்பங்களைப் பின்பற்றுவதை தாமதப்படுத்தல்
- பழமைவாத இடர் கலாச்சாரம் மற்றும் வணிகக் கொள்கை



வாய்ப்புகள்

- இலங்கையின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பை நிறைவேற்றுவதில் வங்கியின் வகிபாகம்.
- ஐ. நா. நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுக்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு
- காலநிலை மாற்றத்தில் கவனம் செலுத்தும் பசுமைப் பொருளாதாரத்தை நோக்கிய நகர்வு
- வங்கித்துறையில் மாறும் தொழிநுட்ப முன்னேற்றங்கள்
- சாதாரண மனிதனின் நிதி அறிவை மேம்படுத்துதல்
- அதிகரித்த இடம்பெயர்வு காரணமாக வெளிநாட்டு நாணயம் அனுப்புவதற்கான வளர்ந்து வரும் சந்தை



வாய்ப்புகளை அதிகரிக்க பலங்களைப் பயன்படுத்துதல்

- எமது விசேட விடய அறிவைக் கொண்டு அரசின் உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களுடன் ஒத்துழைத்தல்.
- பசுமைப் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பாக கடன் வழங்கல் உற்பத்திகளை வழங்குதல் மற்றும் சுத்தமான எரிசக்தி நிதியளிப்பில் விசேட திறன்களைப் பயன்படுத்துதல்.
- புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வெளிநாட்டுப் பணத்தை ஈர்ப்பதற்காக எமது வர்த்தக நாமம் மற்றும் 100% அரசாங்க உத்தரவாதத்தைப் பயன்படுத்துதல்.

பலங்களைப் பயன்படுத்தி அச்சுறுத்தல்களைக் குறைத்தல்

- எமது பரந்த அணுகல் வழிமுறைகள் மூலம் தனித்துவமான வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்கும் விரிவான வாடிக்கையாளர் அணுகல்.
- எமது POS சேவை மூலம் வாடிக்கையாளர் வீட்டு வாசலுக்கே சேவை வழங்குதல், அதிக சேமிப்புக் கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறது.
- ஒட்டுமொத்த தொழிற்துறையும் மோசமடைந்து வரும் பொருளாதார நிலைமைகள் மற்றும் நம்பிக்கை இழப்பின் தாக்கத்தை எதிர்கொள்வதால், 100மு அரசாங்க ஆதரவுடன் பாதுகாப்பான வங்கியாக நம்மை சந்தைப்படுத்துகிறோம்.

வாய்ப்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் பலவீனங்களை எதிர்க்கும் போராடுதல்

- அத்தகைய சந்தைகளை செயற்படுத்துவதற்கும் நிபுணத்துவம் பெறுவதற்கும் நாம் அனுமதிக்கப்பட்டுள்ள வரையறுக்கப்பட்ட சேவைகளில் அதிக கவனம் செலுத்துதல் - முக்கியமாக, பணம் அனுப்புதல் சந்தையில் ஊடுருவி, கட்டண அடிப்படையிலான வருமானத்தை அதிகரித்தல்.
- செயற்றிறன் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிக்க தொழிநுட்பத்தை பின்பற்றுதல், அதன் மூலம் பிழைகளை குறைத்தல்.
- சேமிப்பு வைப்புகளை உச்சப்படுத்த செயல்முறைகளை தன்னியக்கமாக்கல்.

➔ தந்திரோபாயம் மற்றும் வள ஒதுக்கீடு



அச்சுறுத்தல்கள்

- ❶ மோசமான பொருளாதார நிலைமைகள் மற்றும் அரசியல் உறுதியற்ற தன்மை ஆகியவை வங்கி மற்றும் நிதித் துறைகளில் நம்பிக்கையை இழக்க வழிவகுக்கிறது
- ❷ சீரழிந்து வரும் பொருளாதார நிலைமைகளால் ஏற்படும் மூளை வரட்சி
- ❸ வட்டி விகிதங்கள் அதிகரிப்பதனால் கடன் கலாச்சாரம் மோசமடைந்து வருகிறது
- ❹ பணவீக்கம் காரணமாக குடும்ப சேமிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது
- ❺ வணிக வங்கிகள் மற்றும் வங்கி அல்லாத போட்டியாளர்களிடமிருந்து கடுமையான போட்டி
- ❻ வங்கி மற்றும் நிதி சேவைகள் மீதான ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை கட்டமைப்பை இறுக்குதல்
- ❼ பாரம்பரிய வணிக மாதிரிகளுக்கு சவால் விடும் சீர்குலைக்கும் தொழிநுட்பங்கள்
- ❽ வாடிக்கையாளர் விருப்பங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளிலான மாற்றங்கள்
- ❾ வீழ்ச்சியடையும் கடன் தரப்படுத்தல்.



அச்சுறுத்தல்களைத் தவிர்க்க பலவீனங்களை அகற்றவும்

- ❶ தகவல் தொழிநுட்பம் மற்றும் தரவு பகுப்பாய்வு போன்ற எதிர்கால வங்கித் துறைக்குத் தேவையான திறன்களுடன் புதிய திறமைகளைப் பெற்றுக்கொள்ளுதல்.
- ❷ வசதியான மற்றும் மேம்பட்ட வாடிக்கையாளர் சேவையை உறுதிப்படுத்த புதிய தொழிநுட்பங்களில் கவனம் செலுத்துதல்.
- ❸ தொழிநுட்பவழியில் போட்டியிட நெகிழ்வான உற்பத்திகளை உருவாக்குதல்.

➔ நிறுவன நிலைபேறான தன்மை கலாச்சாரம் மற்றும் வணிக மாதிரி

நமது நிதி இலக்குகளை சமநிலைப்படுத்தி சமுதாயத்திற்கு பெறுமதியை வழங்கும் முறையைப் பொறுத்து நமது வெற்றி தங்கியுள்ளதென நாம் நம்புகிறோம். நம்பிக்கை, பரஸ்பர மரியாதை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு ஆகிய நமது முக்கிய பெறுமதிகள் வளமான சமுதாயத்தை கட்டியெழுப்புவதில் பங்களிக்கின்றன.

இலங்கையின் மிகப் பெரிய வங்கிகளில் ஒன்றாக, தேசிய சேமிப்பு வங்கி வலுவான சமூக மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் மாற்றத்தை உருவாக்கும் சக்தி நிலையில் உள்ளது, எமது பரவலான அணுகல் மற்றும் அதிகாரம் நிலைபேறான நிறுவனத்திற்கு ஆதரவளிப்பதில் எங்களை ஒரு முன்னணியில் நிறுத்துகிறது. நிலைபேறான போட்டி நன்மை, நிலைபேறான பங்குதாரர் முகாமை மற்றும் நிலைபேறான

கூட்டுவணிக கலாச்சாரம் ஆகியவற்றிற்கு வலுவான அர்ப்பணிப்பை ஏற்படுத்தும் சமூகக் காரணிகள் தொடர்பில் எமது ஊழியர்கள் பொருளாதார மற்றும் சமூக காரணிகளை சமநிலைப்படுத்துவதில் ஒத்த உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் பகிர்ந்து கொள்கிறார்கள்.

➔ எமது நிலைபேறான கூட்டுவணிக கலாச்சாரம் எமது வணிக மாதிரியை வடிவமைக்கிறது

ஒருங்கிணைந்த சிந்தனை அணுகுமுறையின் மூலம் எமது வணிக மாதிரியை நிலைநிறுத்துவதற்கான எமது கூட்டுவணிக கலாச்சாரம் வடிவமைக்கிறது. வணிக மாதிரியில், வங்கி நேரடி மற்றும் மறைமுக நலன்களைக் கருதுகிறது. நிலைபேறான தன்மையின் மூன்று அடிமட்டத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் பங்குதாரர்கள், மூன்று அம்சங்களை சமநிலைப்படுத்துவதன் மூலம் நீண்ட கால அடிப்படையில் இலங்கையின் சேமிப்பு ஜாம்பவான் என்ற எமது நிலையை நிலைநிறுத்த முடியும் என நாம் நம்புகிறோம்.


நிலைபேறான தன்மை கொள்கைகளை தந்திரோபாயமாக்குதல்

உரு 8

நிலைபேறான சமூகங்களை உருவாக்குதல்

எமது ஊழியர்கள், பங்குதாரர்களின் மற்றும் வாடிக்கையாளரின் முன்னேற்றத்தைக் கருத்தில் கொண்டு நாம் எமது வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்.

உள்ளடக்க நிதிக்கு ஆதரவளித்தல்
பொருளாதார செழுமைக்காக நாம் நெறிமுறை இலாபம் ஈட்டுவதில் ஈடுபடுகிறோம்




சுற்றுச்சூழல் நிலைபேறான தன்மை

நமது சுற்றுச்சூழலுக்கு எந்தக் கிரயமுமின்றி வங்கிச் செயற்பாடுகளை நடத்துகிறோம்

→ தந்திரோபாயம் மற்றும் வள ஒதுக்கீடு

உரு 9 →



வலுவான மூலதனம் மற்றும் திரவத்தன்மை இடையகங்களுடன் தேசிய சேமிப்பு வங்கி மிதமான இடர் சுயவிவரத்தை தொடர்ந்து பராமரிக்கிறது. உணர்வுள்ள சுற்றுச்சூழல் மற்றும் சமூக நடவடிக்கை மற்றும் கடுமையான அரசாங்கக் கொள்கைகள் மற்றும் கட்டமைப்புகளால் ஆதரிக்கப்படும் நிதி ஸ்திரத்தன்மை, எமது அக்கறைதாரர்களுக்கு நீண்டகால பெறுமதியை உருவாக்குவதற்கும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் வங்கிக்கு உத்தரவாதம் அளிப்பதற்கும் வழி வகுக்கும் என்று நாம் நம்புகிறோம்.

வங்கியின் நிலைபேறான தன்மைக் கொள்கைகள், வங்கியின் வணிக மாதிரியில் நிலைபேறான தன்மையின் கருத்தை தடையின்றி ஒருங்கிணைக்க அனுமதிக்கின்றன. சுற்றுச்சூழல் கொள்கை, மனித உரிமைகள் கொள்கை, கூட்டுவணிக சமூகப் பொறுப்பு (CSR) கொள்கை மற்றும் சுற்றுச்சூழல், சமூக மற்றும் இடர் முகாமை (ESRM) கொள்கை ஆகியவை நமது அன்றாட இலக்குகளை அடைவதில் சமூக மற்றும் சுற்றுச்சூழல் அம்சங்களை நாம் எவ்வாறு ஏற்றுக்கொள்வது என்பது பற்றிய ஒட்டுமொத்த புரிதலை வழங்குகிறது.

மேலும், ஆற்றல்மிக்க மற்றும் மிகவும் ஒழுங்குபடுத்தப்பட்ட தொழிற்துறையில் நாம் செயற்படுவதால் இடர் முகாமை மற்றும் ஆளுகைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். தீர்மானங்களை மேற்கொள்ளும்போது எமது அக்கறைதாரர்களின் நலன்களை சமநிலைப்படுத்த மிகவும் பயனுள்ள முறைகளை நாம் கருதுகிறோம்.

வங்கியின் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் (ESE) இடர்கள் மற்றும் தாக்கங்கள் சபையுடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. வங்கியின் தீர்மானம் மேற்கொள்ளும் செயன்முறையானது, இந்த ESE விடயங்களை உட்பொதித்து, பெறுமதியை உருவாக்குவதற்கான அனைத்து விடயங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, ஏனெனில் இவை சமநிலைபேறான பெறுபேற்று அட்டையில் இணைக்கப்பட்டு, பின்னர் வங்கி ஊழியர்களின் செயற்திறன் அளவீட்டிற்கு நகரும்.

வங்கியின் தந்திரோபாயத்தை செயற்படுத்துவது, பொது முகாமையாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரிக்கு சபையினால் ஒப்படைக்கப்பட்டுள்ளது, அவர் கூட்டுவணிக முகாமை குழுவிற்கு தலைமை தாங்குவதுடன், வங்கியின் அன்றாட நடவடிக்கைகளை நிர்வகிக்கும் பொறுப்பை வகிக்கிறார். இந்த தந்திரோபாயங்களை செயற்படுத்துவது கூட்டுவணிக சமூகப் பொறுப்பு மற்றும் நிலைபேறான தன்மைக் குழுவால் (CSRSC) கண்காணிக்கப்படுகிறது, இது சபை மற்றும் பிற அக்கறைதாரர்களுடன் தொடர்ந்தும் கலந்துரையாடலைப் பராமரிக்கிறது.

➔ நிலைபேறான தன்மையினை கூட்டுவணிகத் தந்திரோபாயத்தின் ஒரு பகுதியாக ஒருங்கிணைத்தல்

தேசிய சேமிப்பு வங்கியில், பின்வரும் முறைகள் ஊடாக பெறுமதி உருவாக்கப்பட்டு பேணப்படும்.



மக்கள்

நிலைபேறான சமூகங்களை உருவாக்குதல்

- ➔ சமூகத்தின் ஓட்டுமொத்த அபிவிருத்திக்காகவும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகவும் உட்கட்டமைப்பு அபிவிருத்தித் திட்டங்களை ஆதரித்தல்.
- ➔ பங்குதாரர்களுடன் திறந்த உரையாடல் – “வாடிக்கையாளர் கரிசனைகளைத் தீர்த்தல்” மற்றும் “வினைத்திறனான தொடர்பாடல்”, – எமது தொழிற்பாடுகளின் வெளிப்படைத்தன்மையை பேணுவதற்கு, எமது அக்கறைதாரர்கள் அனைவருடனும் திறந்த உரையாடலைப் பேணுகிறோம்.
- ➔ வலுவான முறைமைகள் மற்றும் கட்டுப்பாடுகள் – “வலுவான முறைமைகள் மற்றும் செயன்முறைகள்” – மோசடி, ஊழல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் மற்றும் நிறுவனங்களுக்கு நிதியளிப்பதைத் தடுக்கும் எமது வலுவான முறைமை மற்றும் கட்டுப்பாடுகள் மூலம் நிதி முறைமை மற்றும் எமது வாடிக்கையாளர்களின் நிதிகளின் ஒருமைப்பாட்டைப் பாதுகாத்தல்
- ➔ சமமான வேலை வாய்ப்புகள் – “பன்முகத்தன்மை மற்றும் சம வாய்ப்பு” – பாகுபாடு இல்லாத வேலைவாய்ப்பை வழங்குதல்
- ➔ CSR திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தல் – “வளர்ந்து வரும் சமூகங்களை உருவாக்குதல்” – பிள்ளைகளின் கல்வி மற்றும் திறன் விருத்தியை ஆதரிக்கும் CSR திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்தல்.



இலாபம்

உள்ளடக்க நிதியை ஆதரித்தல்

- ➔ செலவு குறைந்த முன்மொழிவுகளை வழங்குதல் – “குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு நிதி வசதிகள்”, “எமது எண்ணியல் தடத்தை விரிவுபடுத்துதல்” மற்றும் எமது நுழைவு நிலை வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர வாடிக்கையாளர்களுக்கு “எமது அணுகலை அதிகரித்தல்” – புதுமையான, பொருத்தமான மற்றும் செலவு குறைந்த முன்மொழிவுகளை வழங்குதல்,
- ➔ அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட கடன் திட்டங்களை ஆதரித்தல் – “COVID-19 இன் போது வாடிக்கையாளர்களை ஆதரித்தல்”, “வீட்டிற்கு அழைக்க ஒரு இடம்”, மற்றும் “புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாராட்டு”
- ➔ பொறுப்பான கொள்முதல்
- ➔ நிதியியல் கல்வியறிவு, உள்ளடக்கிய அணுகல் மற்றும் விரிவாக்கப்பட்ட நிதிக் கல்வி ஆகியவற்றின் மூலம் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் நிதிச் சேவைகளுக்கான அணுகலைச் செயற்படுத்துதல் – “நிதிச் சேர்க்கைக்கு முன்னுரிமை” மற்றும் “எமது எண்ணியல் தடத்தை விரிவுபடுத்துதல்”
- ➔ தன்னிறைவு பெற்ற சமூகங்களை ஊக்குவித்தல் – “ஒரு நிலைபேறான உலகிற்கு பங்களிப்பு செய்தல்” – சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு கடன் வழங்கும் தனியார் நிறுவனங்களுக்கு நிதியளிப்பதன் மூலம் தன்னிறைவு பெற்ற சமூகங்களை மேம்படுத்துதல்.
- ➔ நிலைபேறான நிதிபுதவி



பூம்

சுற்றுச்சூழல் நிலைபேறான தன்மை

- ➔ புதுப்பிக்கத்தக்க சக்தியை உருவாக்கும் செயற்திட்டங்களுக்கு கடன் வழங்குதல் மற்றும் நிதியளித்தல் – “நிலைபேறான நிதியிட்டம்” – புதுப்பிக்கத்தக்க சக்தியை உருவாக்கும் திட்டங்களுக்கு கடன் வழங்குதல் மற்றும் நிதியளித்தல், பசுமையான உற்பத்திகள் மற்றும் சேவைகளை உற்பத்தி செய்வதில் ஈடுபட்டுள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இலங்கை மின்சார சபையுடன் (CEB) நெருக்கமாக ஒத்துழைப்பதன் மூலம் சூரிய சக்தி திட்டங்களுக்கு ஆதரவளிப்பதே எமது முக்கிய கவனமாகவுள்ளது.
- ➔ மூலதன ஒதுக்கீடு முடிவுகளுக்கான மேம்படுத்தப்பட்ட மதிப்பீட்டு அளவுகோல்களைப் பயன்படுத்துதல் – பக்கம் 165 இல் உள்ள “ESRM கட்டமைப்பு” – காலநிலை மாற்றம், நேர்மறையான தாக்கம் மற்றும் நமது சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாகக் கடமைகளை உள்ளடக்கிய மூலதன ஒதுக்கீடு முடிவுகளுக்கு மேம்படுத்தப்பட்ட மதிப்பீட்டு அளவுகோல்களைப் பயன்படுத்துதல்.
- ➔ சக்தி வினைத்திறனாக இருத்தல் – பக்கம் 164 இல் “பொறுப்பான நுகர்வு” – தேசிய சேமிப்பு வங்கிக்கு சொந்தமான கட்டிடங்களில் சூரிய சக்தியை நிறுவுவதன் மூலம் சக்தி வினைத்திறன் கொண்டதாக இருத்தல்


→ தந்திரோபாயம் மற்றும் வள ஒதுக்கீடு

→ ஐக்கிய நாடுகளின் நிலைபேறான வளர்ச்சி இலக்குகளுக்கு (UN SDGs) பங்களிப்பு

எமது நீண்ட கால இலக்கு நமது இலாபத்தை அதிகரிப்பதாகும். இருப்பினும், நிதிப் பெறுமதி தனிமையில் உருவாக்கப்படவில்லை என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். எமது வணிகத்தின் அனைத்து பகுதிகளிலும் ESG கரிசனைகளை உட்பொதிப்பதன் மூலம் மற்றும் எமது ஆழத்தை மேம்படுத்துவதன் மூலம் 2030 ஆம் ஆண்டிற்குள் அடையப்பட வேண்டிய அடையாளம் காணப்பட்ட ஐ.நா. எஸ்டிஜிகளுக்கான அர்ப்பணிப்புடன் நாம் செயற்படும் சமூகங்களுக்கு பரந்த பெறுமதியை உருவாக்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.

முதன்மை மற்றும் இரண்டாம் நிலை SDGகளை எமது வணிகத்திற்கு அவற்றின் பொருத்தத்தின் அடிப்படையில் நாம் கண்டறிந்துள்ளோம். எமது ஒன்பது முதன்மை SDGகள், பரந்த தொழிற்துறை மற்றும் தேசிய சூழலில் தேசிய சேமிப்பு வங்கியின் வணிகத்திற்கு மிகவும் பொருத்தமானவை. எமது எட்டு இரண்டாம் நிலை SDGகள், வங்கி அதன் பெறுமதி உருவாக்கும் செயற்பாட்டின் போது மறைமுக பங்களிப்பைச் செய்யும் இலக்குகளாகும். இந்த இரண்டாம் நிலை SDGகளும் தேர்ந்தெடுக்கப்பட்டன, ஏனெனில் அவை எமது பிரதான SDGகளை அடைய உதவும்.

முதன்மை ஐக்கிய நாடுகளின் நிலைபெறத்தக்க அபிவிருத்தி இலக்குகள்



இரண்டாம்நிலை ஐக்கிய நாடுகளின் நிலைபெறத்தக்க அபிவிருத்தி இலக்குகள்



இந்த இலக்குகளை அடைவதில் எங்களது பங்களிப்பு இந்த அறிக்கை முழுவதும் குறித்துக் காட்டப்படுகிறது.

→ நமது எதிர்காலத் தந்திரோபாயம்

தந்திரோபாயம் என்பது, இன்றைய தேசிய சேமிப்பு வங்கியில் இருந்து நாளைய வங்கி மிகவும் வித்தியாசமாக செயற்படும் என்பதாகும்.

கோவிட்-19-ஐத் தொடர்ந்து மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது, மேலும் நாம் செய்யும் ஒவ்வொரு அம்சத்தையும் மீட்டமைப்பதற்கான வாய்ப்பை எங்களுக்கு வழங்கியுள்ளது. மிகவும் சமமான மற்றும் நிலைபேறான தேசத்திற்கு பங்களிப்பதில் தேசிய சேமிப்பு வங்கியின் சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம் நமது நீண்ட கால பொருத்தப்பாடு மற்றும் நிலைபேறான தன்மையை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்ற மனநிலையுடன் நமது தந்திரோபாயத்தை மதிப்பாய்வு செய்வதும் இதில் அடங்கும்.

இது நமது நீண்ட கால தந்திரோபாயத்திற்கான பாதையை வகுத்துள்ளது. ஒரு 10 வருட எதிர்கால-சான்று பார்வை, இது நம்மை அதிகரிக்கும் முன்னேற்றத்திற்கு அப்பால் மாற்றும் மாற்றத்திற்கு நகர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. எமது அனைத்து வணிகப் பகுதிகளிலும் பாயும் ஐந்து தந்திரோபாய பாதைகளை நாம் கண்டறிந்துள்ளதடன், மேலும் எதிர்கால-வலு நோக்கினை அடைவதற்கும், இறுதியில், எமது தூரநோக்கு - தேசிய வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கும் அவசியமானதாகும்.

➔ எமது எதிர்கால சான்று உறுதியளிக்கப்பட்ட தந்திரோபாயம்

எமது நோக்கம் தேசிய வளர்ச்சியைத் துரிதப்படுத்துவதாகும்

எமது தொலைநோக்கு உங்கள் சேமிப்புகளுக்கான மிக நம்பகமான மற்றும் நாடப்படும் தெரிவாக இருப்பதாகும்.

நாம் எதிர்கால சான்று உறுதியளிக்கப்பட்டவர்கள்

இந்தத் தசாப்தத்தில், நாம் உங்கள் தேவைக்கான வங்கியாளராக இருப்பதுடன், உங்களுடன் சேர்ந்து வளர விரும்புகின்றோம்



அக்கறைதாரர்களை மையப்படுத்தியது

அக்கறைதாரர்கள் மையமாக இருப்பது விளையாட்டை மாற்றலாம், ஏனெனில் பங்குதாரர்கள் வங்கி செயற்படும் சூழலுக்கான திறவுகோலைக் கொண்டிருப்பதால், அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதன் மூலம் இந்த வேறுபாட்டின் தந்திரோபாயம் உருவாக்கப்படுகிறது



நோக்கத்தால் இயக்கப்படும்

சமூகங்கள் மற்றும் ஒட்டுமொத்த நாட்டிலும் நேர்க்கணியத் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான அர்ப்பணிப்பு, இதனால் நாம் போட்டியாளர்களிடமிருந்து வேறுபடுவதுடன், அக்கறைதாரர்களின் பெறுமதி மற்றும் எதிர்பார்ப்புகளுடன் இணைந்துள்ளோம்.



கறுகறுப்பான மற்றும் நெகிழ்ச்சிக்க

புதுமை மற்றும் தலைமைத்துவ கலாச்சாரத்தை உருவாக்குவதன் மூலம் சிக்கலான மற்றும் கணிக்க முடியாத சூழலைத் தழுவுதல்.



தரவு உந்தப்பட்ட

பெருந்தரவு, செயற்கை நுண்ணறிவு மற்றும் அக்கறைதாரர்களுக்கு மனித தொடர்புகளுடனான அனுபவங்களை வழங்குவதற்கான திறன்களை இணைத்தல்



புதுமை மற்றும் உள்ளடக்கம் வாய்ந்த

வரையறைகளைக் கடந்து சிந்தித்து, மாறுபட்டதாக, மற்றும் உள்ளடக்கமான அனைத்து அக்கறைதாரர்களுக்கும் உண்மையான பெறுமதியை வழங்குதல்.

எமது எதிர்கால சான்று உறுதியளிக்கப்பட்ட தந்திரோபாயம் எமது நீண்டகால வாடிக்கையாளர் மைய, வளர்ச்சி நிலைபேறானதன்மை, ஆளுகை மற்றும் நிலைமாறுகையில் மீன்மை ஆகியவற்றை பிரதிபலிக்கும்

எதிர்கால சான்றுறுதியளிக்கப்பட்ட தந்திரோபாயத்தை அடைவதற்கான வழி



வாடிக்கையாளர் மைய



ஆளுகை மேன்மை



நிலைபேறான வளர்ச்சி




நிலைமாற்றத் தலைமை

➔ தந்திரோபாயம் மற்றும் வள ஒதுக்கீடு

➔ தந்திரோபாய வரைபடம்

நீண்டகால தந்திரோபாயங்கள்



குறங்காலம் மற்றும் நடுத்தரளவு கால தந்திரோபாய முன்னுரிமைகள்



நிலைமாறு
தலைமை

இலங்கையில் முதன்மையான அரசரிமை விசேட வங்கி என்ற வகையில் எமது நிலையில், முன்மாதிரியாக வழிநடத்தும் அதே வேளையில் ஒரு முன்மாதிரியான தலைமை என்பதில் பெருமை கொண்டுள்ளோம். மேன்மை, நிதி உள்ளடக்கம், வாடிக்கையாளர் சேவை கட்டளைகள், வணிக நெறிமுறைகள் மற்றும் பணியிட ஒருமைப்பாடு ஆகிய விடயங்களில் தொழிற்பாட்டிற்கான நியமங்களை நாம் அமைத்துள்ளோம். எமது சேவைகள் மூலம் இலங்கை மக்கள் தொடர்ந்தும் தமது வாழ்வாதாரத்தில் முன்னேற்றம் கண்டு வருகின்றனர். அனைத்து வணிக செயன்முறைகள் மற்றும் விநியோக வழிமுறைகளில் புதுமைகளை ஊக்குவிக்க நாம் முயற்சி செய்வதன் மூலம் மக்கள் அதிகபட்ச பயன்களைப் பெறுவதை உறுதிசெய்வதற்காக வளர்ந்து வரும் வாய்ப்புகளைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்கிறோம்.



எண்ணியல் மயமாக்கலை
கூர்த்தப்படுத்துதல்

- எண்ணியல் தீர்வுகளை திறம்பட வழங்குதல்
- வாடிக்கையாளர் எண்ணியல் அனுபவத்தை மேம்படுத்துதல்
- செயன்முறை மற்றும் முறைமைகளை எளிதாக்குதல் மற்றும் மேம்படுத்துதல்
- செயற்பாட்டு மேன்மையை அடைதல்
- எண்ணியல் பாதுகாப்பை வலுப்படுத்துதல்
- முழு வங்கிக்கும் பெருந் தரவுகளின் திறனைப் பயன்படுத்துதல்



உதாரணம் மூலம்
தலைமை வசீக்தல்

- நிதி உள்ளடக்கத்துக்கான அர்ப்பணிப்பு
- பொறுப்புமிக்க மற்றும் நிலைபேறான நிதியுதவியை ஊக்குவித்தல்
- “பசுமை” வணிகத்தை ஊக்குவித்தல்
- சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைத்தல் (சுற்றுச்சூழலுக்கு உகந்த முயற்சிகள் மூலம் கார்பன் தடயத்தைக் குறைத்தல்)
- அர்த்தமுள்ள சமூக ஈடுபாடு

குறிப்பாகவும் முதல் நடுத்தரளவு காலம் வரையான தந்திரோபாய முன்னுரிமைகள்

2022 ஆம் ஆண்டிற்கான தந்திரோபாயங்களின் வெளியீடுகள்



தொழிநுட்பம்



இடர் முகாமை



தலைமைத்துவம்
மற்றும் ஆளுகை



மக்கள் மற்றும்
கலாச்சாரம்



புத்தாக்கம்



செயன்முறை

13 மில்லியன்
தொழிற்படும்
கணக்குகள்

ஒருங்கிணைந்த
தகவல் தொழிநுட்ப
முறைமைகள்

ஆரோக்கியமான
ஐந்தொகை

வருமான வளர்ச்சி

குறைந்த
மட்டத்திலான
தொழிற்படா
முற்பணங்கள்

உயர் ஊழியர்
தக்கவைப்பு

அரசு
பிணையங்கள்
மீதான
இரண்டாவது பாரிய
முதலீட்டாளர்

➔ எமது குறுங்காலம் முதல் நடுத்தரளவு காலத்துக்கான தந்திரோபாய முன்னுரிமைகள்

எமது குறுங்காலம் முதல் நடுத்தரளவு காலத்துக்கான தந்திரோபாய முன்னுரிமைகள் எமது நீண்டகாலத் தந்திரோபாயத்துடன் தொடர்புபட்டுள்ளன. எமது எமது குறுங்காலம் முதல் நடுத்தரளவு காலத்துக்கான தந்திரோபாய நோக்கங்கள் முன்னயை ஆண்டிலிருந்து மாற்றமின்றியிருப்பதுடன், நாம் அவற்றின் அமுலாக்கத்தினை வேகப்படுத்துவதில் நோக்கினைக் கொண்டுள்ளோம்.



வாடிக்கையாளர் அனுபவத்தை உயர்த்துதல்



எமது இலாபத்தை விட வாடிக்கையாளர்கள் முக்கியமானவர்கள்

வாடிக்கையாளர்களை மையப்படுத்திய நீண்ட கால உத்தியை நோக்கி

ஏன்

எமது வாடிக்கையாளர்களிடம் நாம் எவ்வளவு அக்கறையுடன் செயற்படுகிறோம் என்பதைப் பொறுத்தே எங்களது உயிர்வாழ்வு தங்கியுள்ளது என்று நாம் நம்புகிறோம். எனவே, எமது வாடிக்கையாளர்களின் மாறிவரும் எதிர்பார்ப்புகளைக் கையாளும் அதே வேளையில், எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்ததை வழங்குவதில் நாம் கவனம் செலுத்துகிறோம்.

எப்படி

எமது ஊழியர்கள் வாடிக்கையாளர் சேவை தொடர்பாக நன்கு பயிற்சி பெற்றிருப்பதை உறுதிசெய்கிறோம் மற்றும் வங்கிக்குள் வாடிக்கையாளர் சார்ந்த கலாச்சாரத்தை உருவாக்க முயற்சிக்கிறோம். நாம் வேறுபட்ட வாடிக்கையாளர் சேவையை வழங்குவதை உறுதி செய்வதற்காக தொழிநுட்பம், உட்கட்டமைப்பு, உற்பத்திகள் மற்றும் சேவை கூறுகளில் முதலீடு செய்கிறோம்.

முன்னோக்கிய பாதை

எண்ணியல் உட்கட்டமைப்பில் முதலீடு செய்வதன் மூலம் எமது வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த நாம் உத்தேசித்துள்ளோம்.

பொருண்மை விடயங்கள்



ஈடுபடுத்தப்பட்ட முலதனங்கள்



பிரதான UN SDGகள்



பிரதான UN SDGகள்



கிரண்டாம் நிலை UN SDGகள்



எமது ஊழியர் ஈடுபாட்டை மேம்படுத்துதல்



எமது ஊழியர்கள் எங்களுக்கு விலைமதிப்பற்றவர்கள்

நிலைபேறான வளர்ச்சி மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட எமது நீண்ட கால உத்தியை நோக்கி

ஏன்

இணைக்கப்பட்டிருப்பதாக உணரும் ஊழியர்கள் வங்கியின் வெற்றிக்கு மேலும் பல சலுகைகளை வழங்குவார்கள் என்று நாம் நம்புகிறோம். ஈடுபட்டுள்ள எமது ஊழியர்கள், பிரத்தியேக வாடிக்கையாளர் சேவையை வழங்குவதற்காக தங்கள் வேலையின் அடிப்படைத் தேவைகளைத் தாண்டி வேலை செய்கிறார்கள்.

எப்படி

எமது ஊழியர்களுக்கு நிதி மற்றும் நிதி அல்லாத வழிகளில் திருப்திகரமான இழப்பீட்டுத் தொகுப்புகள் வழங்கப்படுவதை நாம் உறுதிசெய்கிறோம். உருவாக்கும் அதே வேளையில் உந்துதல் மற்றும் அர்ப்பணிப்புள்ள ஊழியர்களை உருவாக்க வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மூலம் அவர்களின் திறன்களை வளர்ப்பதிலும் பயிற்சியிலும் முதலீடு செய்கிறோம்.

முன்னோக்கிய பாதை

பயிற்சி மற்றும் ஊழியர்களை மேம்படுத்துவதற்கான எமது முயற்சிகளைத் தொடரும் அதே வேளையில், எமது ஊழியர்களின் உடல் மற்றும் மன நலனை மேம்படுத்துவதற்கு மிகவும் ஏற்ற இறக்கமான பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியில் அவர்களின் இழப்பீட்டுத் தொகுப்புகளை மறுபரிசீலனை செய்யவும் நாம் உத்தேசித்துள்ளோம்.

பொருண்மை விடயங்கள்



ஈடுபடுத்தப்பட்ட முலதனங்கள்



பிரதான UN SDGகள்



கிரண்டாம் நிலை UN SDGகள்



இடர் கலாச்சாரத்தை வலுப்படுத்துதல்



நாம் எமது பாதுகாப்பு வலையை வலுவமைக்கிறோம்

ஆளுகை மேன்மையில் நமது நீண்ட கால தந்திரோபாயத்தை நோக்கி

ஏன்

அன்றாட நடவடிக்கைகளில் இடர்களைக் குறைத்து மதிப்பீடும் வலுவான இடர் கலாச்சாரம், தயார்நிலையை செயற்படுத்தி, ஸ்திரத்தன்மையை ஊக்குவித்து, போட்டித்தன்மையை அளிப்பதுடன், பயனுறுதிமிக்க இடர் முகாமையை ஆதரிக்கிறது என்று நாம் நம்புகிறோம்.

எப்படி

வகிபாகங்கள், பொறுப்புகள் மற்றும் தீர்மானம் மேற்கொள்ளும் அதிகாரம் ஆகியவற்றை நாம் தெளிவாக வரையறுத்துள்ளோம். நாம் இடர் விழிப்புணர்வு பயிற்சியை வழங்கி, அறிவைப் பகிர்ந்து கொள்வதுடன், மேலும் கண்டறிதல்களை அறிக்கையிடும் போது இடர் செயற்பாட்டைக் கண்காணிக்கிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் அமைக்கப்பட்ட அனைத்து சட்டங்கள், ஒழுங்குமுறைகள், குறியீடுகள் மற்றும் நியமங்களுக்கு நாம் இணங்குகிறோம்.

முன்னோக்கிய பாதை

நிதி அம்சங்கள் மற்றும் நெறிமுறை மற்றும் பொறுப்பான வணிகத்திற்கான சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் பிற தொடர்புடைய அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட அனைத்துத் தேவைகளுக்கும் நாம் தொடர்ந்து இணங்க விரும்புகிறோம்.

பொருண்மை விடயங்கள்



ஈடுபடுத்தப்பட்ட முலதனங்கள்



பிரதான UN SDGகள்



கிரண்டாம் நிலை UN SDGகள்





எண்ணியல் மயமாக்கலை துரிதப்படுத்துதல்



எல்லைகளற்ற வலையமைப்பு

நிலைபேறான வளர்ச்சி மற்றும் “நிலைமாற்றப் பயண” நீண்ட கால தந்திரோபாயத்தை நோக்கி

ஏன்

தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி வசதியான, தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் திறமையான சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்துவதால், எண்ணியல் மயமாக்கல் வாடிக்கையாளர் திருப்தியை மேம்படுத்துகிறது மற்றும் எமது வாங்கும் நாமத்தின் மீது விசுவாசத்தை உருவாக்குகிறது என்று நாம் நம்புகிறோம்.

எப்படி

எமது நம்பகமான எண்ணியல் தளங்கள் மூலம் எமது வாடிக்கையாளர்களுக்கு எங்கும், எந்த நேரத்திலும் எமது சேவைகள் சீராக கிடைப்பதை உறுதிசெய்கிறோம், மேலும் வங்கியில் எண்ணியல் சிந்தனை கலாச்சாரத்தை மேம்படுத்துகிறோம்.

முன்னோக்கிய பாதை

எண்ணியல் கண்டுபிடிப்புகள் மற்றும் இணையப் பாதுகாப்பில் கவனம் செலுத்த நாம் உத்தேசித்துள்ளோம், 2023 ஆம் ஆண்டில் எமது மைய வங்கியியல் முறைமையை முழுமையாகச் செயற்படுத்தவும், சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்க கூடுதல் அம்சங்கள் மற்றும் பாதுகாப்புடன் மேம்படுத்தப்பட்ட எண்ணியல் வங்கியியல் தளத்தை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.

பொருண்மை விடயங்கள்



ஈடுபடுத்தப்பட்ட முலதனங்கள்



பிரதான UN SDGகள்



கிரண்டாம் நிலை UN SDGகள்



கியன்முறை வளர்ச்சியை ஊக்குவித்தல்



நாம் வளர்ச்சியை உருவாக்குகிறோம்

வளர்ச்சி மற்றும் நிலைபேறான தன்மையின் நீண்ட கால தந்திரோபாயத்தை நோக்கி

ஏன்

வங்கித் துறை திரவத்தன்மை மற்றும் இலாபத்தன்மை ஆகியவற்றில் அழுத்தத்தை எதிர்கொண்டுள்ள தற்போதைய சூழலில், எங்களது சொந்த வளங்கள் மற்றும் உள்ளீடுகளை செயல்முறைகள் மூலம் எங்களது இலாபத்தை விரிவுபடுத்தவும், அதிகரிக்கவும் நாம் நம்புகிறோம்.

எப்படி

புதிய வங்கியியல் உற்பத்திகளை உள்நாட்டில் உருவாக்குதல், எமது தற்போதைய உற்பத்திகளின் அம்சங்களை மேம்படுத்துதல் மற்றும் எமது வங்கி அளவிலான, பல வழிமுறை முயற்சிகள் மூலம் வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்துதல் ஆகியவற்றில் நாம் ஈடுபடும்போது வாடிக்கையாளர் சேவையை மேம்படுத்த எமது உள்ளீடுகளை வளங்களை நம்பியுள்ளோம்.

முன்னோக்கிய பாதை

புதுமையான வளர்ச்சித் தீர்வுகள், எமது கட்டிடங்களை பசுமையாக்குதல் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் தீர்வுகளை செயற்படுத்துதல் ஆகியவற்றில் முதலீடு செய்வதன் மூலம், எமது செயற்பாட்டுச் செலவுகளைக் குறைக்க நாம் உத்தேசித்துள்ளோம்.

பொருண்மை விடயங்கள்



ஈடுபடுத்தப்பட்ட முலதனங்கள்



பிரதான UN SDGகள்



உதாரணம் மூலம் தலைமை வகித்தல்



இலாபத்திற்கு அப்பால் சிந்திக்கிறோம்

நிலைபேறான வளர்ச்சி மற்றும் “மாற்றப் பயணம்” என்ற எமது நீண்ட கால தந்திரோபாயத்தை நோக்கி

ஏன்

பொறுப்பான வணிக தந்திரோபயத்திற்கான அடித்தளம் பெறுமதி உருவாக்கத்தை உள்ளடக்கியது என்று நாம் நம்புகிறோம். நாம் வெளிப்படுத்தும் பெறுமதி ஊக்கமளிக்கும் ஊழியர்கள், திருப்தியான வாடிக்கையாளர்கள் மற்றும் பிராண்ட் பெறுமதியை அதிகரிக்கச் செய்கிறது.

எப்படி

வணிக நடவடிக்கைகளின் ஒவ்வொரு பகுதியிலும் நிலைபேறான தன்மையை ஒருங்கிணைக்கிறோம். எண்களுக்கு அப்பால் சிந்திக்கும் கூட்டுவணிக கலாச்சாரத்தை நாம் வளர்த்துள்ளோம், மேலும் எமது பங்குதாரர்கள் அனைவரையும் கையாளும் போது எங்களை பொறுப்பாகவும் மரியாதையுடனும் செய்யும் நெறிமுறைகளின் நெறிமுறையால் வழிநடத்தப்பட்டுள்ளோம்.

முன்னோக்கிய பாதை

எமது தந்திரோப முடிவுகளை எடுப்பதில் (சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகை (ESG) அம்சங்களில் கவனம் செலுத்தி எமது பயணத்தைத் தொடர உத்தேசித்துள்ளோம். பொறுப்புள்ள கூட்டுவணிக குழும்களாக இருப்பதன் ஒரு பகுதியாக UN SDG களை அடைவதற்கும் நாம் கடமைப்பட்டுள்ளோம்.

பொருண்மை விடயங்கள்



ஈடுபடுத்தப்பட்ட முலதனங்கள்



பிரதான UN SDGகள்



கிரண்டாம் நிலை UN SDGகள்



→ தந்திரோபாயம் மற்றும் வள ஒதுக்கீடு

→ முலதன விட்டுக்கொடுப்புக்களுடன் தந்திரோபாயங்களை சமநிலைப்படுத்துதல்



குறுகிய மற்றும் நடுத்தர கால தந்திரோபாய முன்னுரிமைகள் தொடர்பானது



பெறுமதியை உருவாக்கும் மற்றும் நிலைநிறுத்துவதில் கவனம் செலுத்தும் தந்திரோபாயங்கள்

- நிகர வட்டி வருமானம் மற்றும் லாபத்தில் நிலைபேறான வளர்ச்சியை பராமரித்தல்.
- சவால்களுக்கு மத்தியில் கடன் வழங்குதல் உட்பட ஐந்தொகை நிலையில் வலுவான வளர்ச்சியை உறுதி செய்தல்.
- முதலீடுகளுக்கான வாய்ப்புகளைப் பயன்படுத்துதல்.
- வங்கியின் கடன் விரபத்தை விவேகமாக நிர்வகித்தல்.

விட்டுக்கொடுப்புக்கள்

- வருமானத்தை உருவாக்குவது வாடிக்கையாளர் தேவைகளை தொடர்ச்சியாகவும் நிலைபேறானதாகவும் பூர்த்தி செய்வதில் ஒரு சவாலாக உள்ளது.
- சமூக மற்றும் பொருளாதார அம்சங்களைக் கருத்தில் கொண்டு கடனளிப்பு வெளிப்பாடுகளை நிர்வகிப்பதில் இடர் தாங்குதிறனை இறுக்குவதற்கான ஒழுங்குமுறை தேவைகள் வாடிக்கையாளர் வளர்ச்சி மற்றும் வங்கியின் வருமானம் உழைக்கும் திறனைத் தடுக்கலாம்.



உற்பத்தி செய்யப்பட்ட முலதனம்

குறுகிய மற்றும் நடுத்தர கால தந்திரோபாய முன்னுரிமைகள் தொடர்பானது



தந்திரோபாயங்கள் பெறுமதியை உருவாக்குதல் மற்றும் நிலைநிறுத்துவதில் கவனம் செலுத்துகின்றன

- நாடளாவிய வலையமைப்புகள் மற்றும் மாதிரிக் கிளைக் கருத்துக்கள் மூலம் எமது இருப்பை அதிகரிப்பது மற்றும் சென்றடைதல்.
- திறமையான செயலிகள் மற்றும் அதிநவீன வங்கியியல் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் எமது எண்ணியல் தடத்தை விரிவுபடுத்துகிறோம்.
- ஒருங்கிணைந்த எண்ணியல் மற்றும் இயற்பியல் உட்கட்டமைப்பு மூலம் எமது செயற்பாட்டு செயன்முறையை மேம்படுத்துதல்.

விட்டுக்கொடுப்புக்கள்

- எண்ணியல்மயமாக்கல் மற்றும் புதுமையான தீர்வுகள் நமது மனித முலதனத் தேவையைக் குறைப்பதுடன், எமது கிளைகளை மறுசீரமைக்கத் தேவைப்படுத்தும்.
- திறமையான செயற்பாடுகளிலிருந்து எழும் செலவு செயற்திறன், தொழிநுட்பம், ஒழுங்குமுறை மாற்றங்கள் மற்றும் இணைய பின்னடைவு ஆகியவற்றில் முதலீடுகளால் ஓரளவு ஈடுசெய்யப்படுகிறது.



புலமை முலதனம்

குறுகிய மற்றும் நடுத்தர கால தந்திரோபாய முன்னுரிமைகள் தொடர்பானது



தந்திரோபாயங்கள் பெறுமதியை உருவாக்குதல் மற்றும் நிலைநிறுத்துவதில் கவனம் செலுத்துகின்றன

- வங்கித் துறையில் தொழிநுட்ப அறிவின் வளமான பாரம்பரியத்தை முன்னோக்கி கொண்டு செல்வதன் மூலம் புகழ்பெற்ற அமைப்பை உருவாக்குதல்.
- நம்பிக்கை, பரஸ்பர மரியாதை, ஒருமைப்பாடு மற்றும் கூட்டுவணிக கலாச்சாரம் மற்றும் வங்கி முறை ஆகியவற்றில் பொறிக்கப்பட்ட படைப்பாற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் மதிப்பு சார்ந்த நிறுவனமாக இருத்தல்
- தொழிநுட்பம் மற்றும் புதுமைகளைப் பயன்படுத்துவதற்கு வலுவான முறைமைகள் மற்றும் செயன்முறைகள் உள்ளன என்பதை உறுதிப்படுத்தல்.
- ஆளுகை மற்றும் இடர் கட்டுப்பாடுகளை மேம்படுத்தும் சிறந்த நடைமுறைகளை மாற்றியமைக்க முயற்சி செய்தல்.

விட்டுக்கொடுப்புக்கள்

- தொழிநுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளை மேம்படுத்துதல், வங்கியின் நற்பெயரைத் தக்கவைக்க இணக்கம் மற்றும் புதிய ஒழுங்குமுறை தேவைகள் மற்றும் இடர் தீர்வு ஆகியவற்றை ஈர்க்கும்.



மனித முலதனம்

குறுகிய மற்றும் நடுத்தர கால தந்திரோபாய முன்னுரிமைகள் தொடர்பானது



தந்திரோபாயங்கள் பெறுமதியை உருவாக்குதல் மற்றும் நிலைநிறுத்துவதில் கவனம் செலுத்துகின்றன

- ❶ தற்போதுள்ள குழுவுடன் நன்றாக ஒருங்கிணைத்து, வங்கியின் நோக்கங்களை அடைவதற்காக தொடர்ந்து செயற்படும் சிறந்த திறமையாளர்களை ஈர்த்தல்.
- ❷ புதிய எண்ணியல் மயமாக்கப்பட்ட செயற்பாடுகளுக்கு ஏற்ப ஊழியர் திறன்களை மேம்படுத்துவதற்கு கடுமையான பயிற்சியின் மூலம் வெற்றிபெறும் குழுவை வளர்ப்பது மற்றும் மேம்படுத்துதல்.
- ❸ தரம் சார்ந்த விளம்பரங்களை வழங்குவதன் மூலமும், பன்முகத்தன்மை மற்றும் சம வாய்ப்புகளை கொண்டாடுவதன் மூலமும் எமது திறமையை நிர்வகித்தல்.
- ❹ உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்புடன் வேலை-வாழ்க்கை சமநிலையை மையமாகக் கொண்டு ஊழியர்களைத் தக்கவைத்தல்.
- ❺ உற்பத்தித்திறனை மேம்படுத்த நட்பு மற்றும் கூட்டுறவு பணிச்சூழலை நிறுவ திறம்பட தொடர்புகொள்வது.

விட்டுக்கொடுப்புக்கள்

- ❶ நாட்டிலுள்ள சிறந்த திறமையாளர்களை ஈர்க்க, பயிற்சி மற்றும் மேம்பாடு மற்றும் ஊழியர் நலனில் குறிப்பிடத்தக்க முதலீடுகள் செய்யப்பட வேண்டும். செயற்படும் சூழலின் சாதகமான தன்மை அத்தகைய முதலீடுகளை நடத்தும் வங்கியின் திறனை பாதிக்கிறது.
- ❷ எதிர்காலத்தில் தேவைப்படும் திறன்கள், தொழிநுட்பம் மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றில் நாம் தொடர்ந்து முதலீடு செய்து வரும் அதே வேளையில், சரியான நிர்வாக நடவடிக்கைகள் மற்றும் செயன்முறைகள் நடைமுறையில் இருக்க வேண்டும்.
- ❸ புதிய வளர்ச்சியடைந்த வேலை முறைகள் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் வழங்கலாம் ஆனால் வேலை-வாழ்க்கை சமநிலையை பாதிக்கலாம்.



சமூக மற்றும் உறவு முலதனம்

குறுகிய மற்றும் நடுத்தர கால தந்திரோபாய முன்னுரிமைகள் தொடர்பானது



தந்திரோபாயங்கள் பெறுமதியை உருவாக்குதல் மற்றும் நிலைநிறுத்துவதில் கவனம் செலுத்துகின்றன

- ❶ சிறந்த வாடிக்கையாளர் அனுபவம், திறமையான தீர்வுகள் மற்றும் தரவு மற்றும் தனியுரிமையின் பாதுகாப்பு ஆகியவற்றின் மூலம் விசுவாசமான வாடிக்கையாளர் தளத்தை உருவாக்குதல்.
- ❷ பயனுறுதிமிக்க தொடர்பு மற்றும் தந்திரோபாய கூட்டணிகள் மூலம் வணிக கூட்டாளர்களுடன் வலுவான உறவுகளை உருவாக்குதல்.
- ❸ இணக்கம் மற்றும் விவேகமான இடர் முகாமை ஆகியவற்றில் நிலைபேறான தன்மையை பராமரிப்பதன் மூலம் ஒழுங்குமுறை இணக்கத்தை வலுப்படுத்துதல்.
- ❹ சமூகத்திற்குத் திரும்பக் கொடுப்பதில் கவனம் செலுத்துவதன் மூலமும் நிதிச் சேர்க்கைக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலமும் செழிப்பான சமூகங்களைக் கட்டமைத்தல்.

விட்டுக்கொடுப்புக்கள்

- ❶ சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்க எண்ணியல் தீர்வுகளுக்கு கூடுதல் தகவல் தொழிநுட்ப மேம்பாடு, அதிக பராமரிப்பு செலவுகள் மற்றும் அதிநவீன தகவல் தொழிநுட்ப உட்கட்டமைப்பு தேவைப்படுகிறது.
- ❷ தொடர்ந்து உருவாகி வரும் ஒழுங்குமுறை தேவைகளுக்கு இசைவாக இருப்பது திறமையான வாடிக்கையாளர் தீர்வுகளை வழங்குவதை மெதுவாக்கலாம்.



இயற்கை முலதனம்

குறுகிய மற்றும் நடுத்தர கால தந்திரோபாய முன்னுரிமைகள் தொடர்பானது



தந்திரோபாயங்கள் பெறுமதியை உருவாக்குதல் மற்றும் நிலைநிறுத்துவதில் கவனம் செலுத்துகின்றன


- ❶ பசுமைக் கட்டிடங்கள் மற்றும் திறமையான வள முகாமை என்ற கருத்தை ஏற்றுக்கொள்வதன் மூலம் ஒரு நிலைபேறான உலகிற்கு பங்களிப்பு செய்தல்.
- ❷ சுற்றுச்சூழலுக்கும் சமூகத்திற்கும் தீங்கு விளைவிப்பதைக் குறைக்க கடன் வழங்கும் நடைமுறைகளில் நிலைபேறான நிதியுதவியை ஒருங்கிணைத்தல்.

விட்டுக்கொடுப்புக்கள்

- ❶ காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட துறைகளில் கடன்களை மறுசீரமைப்பது வாடிக்கையாளரின் வணிகத்தின் நம்பகத்தன்மையை பாதிக்கிறது.

→ தந்திரோபாயம் மற்றும் வள ஒதுக்கீடு

→ எமது தந்திரோபாய பெறுபேற்று பலகை

தந்திரோபாய குறிக்கோள்கள்	2022 க்கான முன்னுரிமைகள்	முக்கிய வெளிப்பாடுகள்	நிலை	உண்மை அடைவு		குறிப்புகள்
				2022	2021	
	புதிய உற்பத்தி விருத்தி	புதிய குடும்ப உற்பத்தி தொகுப்பை அறிமுகப்படுத்துதல்	✘	-	-	மோசமடைந்து வரும் சேமிப்பு கலாச்சாரம் உள்ளிட்ட அசாதாரண பொருளாதார நிலைமைகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
		முழுமையாக எண்ணியல் மயமாக்கப்பட்ட முதன்மை வங்கிக் கிளையைத் திறப்பதன் மூலம் முதன்மையான வங்கிக் கொள்கையை நிறுவுதல்.	✘	-	-	நிதி அமைச்சால் நிர்ணயிக்கப்பட்ட மூலதனச் செலவுத் தேவைகளைக் குறைக்கும் தேவைப்பாட்டால் ஒத்திவைக்கப்பட்டது.
	அணுகல் மற்றும் வசதியை அதிகரித்தல்	புதிய கிளைகளைத் திறத்தல்.	✔	1	1	2022 ஆம் ஆண்டில் மூன்று புதிய கிளைகளைத் திறக்க இலக்கு வைக்கப்பட்டிருந்த போதிலும், நிதியமைச்சால் நிர்ணயிக்கப்பட்ட மூலதனச் செலவுத் தேவைக் குறைக்கும் அது ஒத்திவைக்கப்பட்டது.
		தன்னியக்கக் கூற்றுப்பொறிகளை நிறுவுதல்.		1	3	
சுய சேவை வழிமுறைகளை இயக்குதல் மற்றும் வாடிக்கையாளர் காத்திருக்கும் நேரத்தை குறைத்தல்	காக மீள்சுழற்சி இயந்திரங்களை அதிகரித்தல்	✔	5	20	மூலதனச் செலவினங்களைக் குறைத்ததால் இலக்கு 100% எட்டப்படவில்லை.	
	இணைய வங்கியில் அதிக வாடிக்கையாளர்களை உள்வாங்குதல்.	✔	11,060	27,204	<ul style="list-style-type: none"> ❖ வாடிக்கையாளர்களை அடைவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் (எரிபொருள் நெருக்கடி/அதிகரித்த போக்குவரத்துச் செலவுகள்). ❖ நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகளுக்கு இணங்க மேம்படுத்தல் நடவடிக்கைகளுக்கான செலவு குறைக்கப்பட்டது. ❖ கிளை அளவிலான முயற்சிகள் வாடிக்கையாளர்களிடம் மோசமடைந்து வரும் சேமிப்புக் கலாச்சாரத்தை மீண்டும் பெறுவதில் கவனம் செலுத்தியது. 	

அடையப்பட்டது - ✔

பகுதியளவில் அடையப்பட்டது - ✔

அடையப்படவில்லை - ✘

அட்டவணை 4 →

2023க்கான முன்னுரிமைகள்

❖ பிரதானமாக எண்ணியல் உட்கட்டமைப்பைப் பயன்படுத்துவதுடன் வசதியான மற்றும் வினைத்திறான சேவைகளை வழங்குவதன் மூலம் எமது தற்போதைய விசுவாசமான வாடிக்கையாளர் தளத்தை பராமரித்தல்.

❖ வேறுபட்ட உற்பத்திகள் மற்றும் சிறந்த வாடிக்கையாளர் சேவை மூலம் எங்கள் வாடிக்கையாளர் தளத்தை வளர்த்தல்

❖ அஞ்சலக வங்கியில் எமக்கு தனித்துவம் இருப்பதால், நமது தடத்தை வலுப்படுத்த தபால் வலையமைப்பை சீராக தரப்படுத்துதல்.

➔ தந்திரோபாயம் மற்றும் வள ஒதுக்கீடு

தந்திரோபாய குறிக்கோள்கள்	2022 க்கான முன்னுரிமைகள்	முக்கிய வெளிப்பாடுகள்	நிலை	உண்மை அடைவு		குறிப்புகள்
				2022	2021	
	முக்கிய பகுதிகளில் வளர்ச்சி	தொழில்துறையுடன் ஒப்பிடும்போது வைப்புகளின் வளர்ச்சி (%) தே.சே.வங்கி தொழில்துறை	✘	3.4 18.8	15.5 13.7	பணவீக்கம் அதிகரித்து, கொள்வனவு சக்தி குறைந்தமை வாடிக்கையாளர்களின் சேமிப்புத் திறனைப் பாதித்துள்ளது.
		தொழில்துறையுடன் ஒப்பிடும்போது கடன் வழங்கலின் வளர்ச்சி (%) தே.சே. வங்கி தொழில்துறை	✘	2.6 5.7	17.7 13.5	அதிகரித்து வரும் கடன் விகிதங்கள் கடன் கலாச்சாரத்தை சுருக்கிவிட்டதால் கடன் வழங்குவது குறைந்துள்ளது.
வைப்புச் சந்தைப் பங்கைத் தக்கவைத்தல்	வைப்புச் சந்தைப் பங்கைத் தக்கவைத்தல்.		✘	9.7	11.1	வாடிக்கையாளர்களின் கொள்வனவு சக்தி திறன் குறைதல் காரணமாக
செலவுகளைக் குறைத்தல்	வருமானத்திற்கான செலவு விகிதம் (%)		✘	63.0	33.2	வருமானத்தின் சதவீத அதிகரிப்புடன் ஒப்பிடும் போது செலவில் அதிக சதவீத அதிகரிப்பு காரணமாக.
பங்குதாரர் பெறுமதி அதிகரிப்பு	நடுத்தர கால ROE இலக்கு வரம்பை 10% முதல் 15% வரை உயர்த்துவதன் மூலம் பங்குதாரர் வருமானத்தை மேம்படுத்துதல்.		✘	3.4	33.9	கொள்கை வட்டி விகிதங்களில் அசாதாரண அதிகரிப்பு மற்றும் வங்கியின் வட்டி தாங்கும் பொறுப்புகளில் அதன் தாக்கம் காரணமாக இலாபத்தன்மை வீழ்ச்சியடைந்துள்ளது.

அடையப்பட்டது - ✓

பகுதியளவில் அடையப்பட்டது - ✓

அடையப்படவில்லை - ✘

அட்டவணை 5 ➔

2023க்கான முன்னுரிமைகள்

- ➔ ஆராய்ச்சி நடவடிக்கைகளில் முதலீடு மற்றும் தற்போதைய சந்தை போக்குகளைப் புரிந்துகொள்ளல்
- ➔ பின்-அலுவலக செயல்முறைகளின் செயற்திறனை மேம்படுத்துதல் மற்றும் தொழிற்பாட்டுக் கிரயங்களைக் குறைத்தல்.
- ➔ கட்டண அடிப்படையிலான வருமானத்தை அதிகரிக்க புதிய வழிகளை ஆராய்தல்.
- ➔ சக்தித் தேவைகளுக்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களில் கவனம் செலுத்துதல்.

→ தந்திரோபாயம் மற்றும் வள ஒதுக்கீடு

தந்திரோபாய குறிக்கோள்கள்	2022 க்கான முன்னுரிமைகள்	முக்கிய வெளிப்பாடுகள்	நிலை	உண்மை அடைவு		குறிப்புக்கள்		
				2022	2021			
	தகவல் தொழிநுட்பம் தொடர்பான திட்டங்களை செயற்படுத்துதல்	அஞ்சல் கொடுப்பனவு செயலியை செயற்படுத்துதல்.	✓	-				
		மைய வங்கியியல் முறையை செயற்படுத்துதல்.	✓	-				
		எண்ணியல் வங்கியியல் தளம் மற்றும் இ-மாற்றல் தீர்வை செயற்படுத்துதல்.	✗	-		ஆரம்ப கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது நிலவும் பொருளாதாரச் சூழல் காரணமாக நடைமுறைப்படுத்துவது பிற்போடப்பட்டுள்ளது.		
		தரவு ஏரி/களஞ்சியம் மற்றும் வணிக நுண்ணறிவு தீர்வுகளை செயற்படுத்துதல்.	✓	-		ஆரம்ப கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது நிலவும் பொருளாதாரச் சூழல் காரணமாக நடைமுறைப்படுத்துவது பிற்போடப்பட்டுள்ளது.		
		மனிதவள முகாமை முறைமையை செயற்படுத்துதல் - கட்டம் I.	✓	-				
		சொத்து மற்றும் பொறுப்பு முகாமை முறைமையை (ALM) செயற்படுத்துதல்.	✗	-		நிலவும் பொருளாதாரச் சூழல் காரணமாக இந்தத் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.		
அடையப்பட்டது - ✓			பகுதியளவில் அடையப்பட்டது - ✓			அடையப்படவில்லை - ✗		

அட்டவணை 6 →

2023க்கான முன்னுரிமைகள்

② மைய வங்கியியல் மற்றும் பிற முறைமைகளை முழுமையாக செயற்படுத்தல்

② புதிய எண்ணியல் வங்கியியல் தளத்தை செயற்படுத்துதல்.

② வாடிக்கையாளர் தகவலின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான இணையவழிப் பாதுகாப்பு.

➔ தந்திரோபாயம் மற்றும் வள ஒதுக்கீடு

தந்திரோபாய குறிக்கோள்கள்	2022 க்கான முன்னுரிமைகள்	முக்கிய வெளிப்பாடுகள்	நிலை	உண்மை அடைவு		குறிப்புகள்
				2022	2021	
	பெறுமதி கூட்டுதலுக்கான ஊழியர் ஒன்றிணைவை மேம்படுத்துதல்	முதல் முறையாக தே.சே.வங்கி நாட்காட்டிக்கான பங்களிப்பு முன்மொழிவுகளைப் பெறுதல்	✓	-	-	
		“நட்சத்திர கிளை” எண்ணக்கருவை செயற்படுத்துதல்	✗	-	-	கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தற்போதைய பொருளாதார சூழ்நிலை காரணமாக இந்த செயல்முறை 2023க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
		கிளை ஊழியர்களுக்கான ஊக்கம் மற்றும் மனப்பான்மை மாற்றப் பயிற்சி.	✗	-	-	நிதியமைச்சால் நிர்ணயிக்கப்பட்ட மூலதனச் செலவுத் தேவைகளைக் குறைப்பதன் காரணமாக, தொழிற்படாத அம்சங்கள் மீதான பயிற்சி குறைக்கப்பட்டுள்ளது.
	பயிற்சி மற்றும் விருத்தி	பயிற்சி மற்றும் விருத்தி மீதான செலவினம் (ரூ. மில்லியன்).	✓	12.8	11.0	
		வங்கிச் செயற்பாடுகள் மற்றும் நிதிச் சேவைகள் குறித்து பிரிவுகள் மற்றும் கிளைகளிலிருந்து வெளியக பயிற்சி.	✓	8.8	6.8	
		வெளிநாட்டு பயிற்சி திட்டங்களை வழங்குதல்	✓	6.0	-	
		மைய வங்கியியல் பயிற்சி.	✓	15.0	15.7	மைய வங்கியியல் முறைமையினை செயற்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால் இலக்கை 100% அடைய முடிவவில்லை.
	ஊழியர் பெறுமதி முன்மொழிவுகளை அதிகரித்தல்	ஊழியர்களுக்காக செலவிடப்பட்ட தொகை (ரூ. பில்லியன்)	✓	13.8	13.0	
		ஊழியர் தன்னார்வ புரள்வு (%).	✗	1.0	0.2	தற்போதைய எதிர்மறையான பொருளாதார நிலைமைகள் பல ஊழியர்களை இடம்பெயர்வதற்கு காரணமாகியுள்ளது.
		உற்பத்தித்திறன் மற்றும் ஊக்கத்தை மேம்படுத்த இலக்கு அடிப்படையிலான செயற்திறன் மதிப்பீட்டு முறையை அறிமுகப்படுத்துதல்.	✗	-	-	செயற்திறன் முகாமை தொகுதியின் UAT நிறைவடைந்தது.
இ-கற்றல்	புதிய மனிதவள முறைமையை நடைமுறைப்படுத்தியதற்கு பின்பு ஊழியர்களுக்கு இ-கற்றல் தளத்தை அறிமுகப்படுத்துதல்.	✓	-	-		

அடையப்பட்டது - ✓

பகுதியளவில் அடையப்பட்டது - ✓

அடையப்படவில்லை - ✗

அட்டவணை 7 ➔

2023க்கான முன்னுரிமைகள்

- ➔ ஊதிய தொகுப்புகளை மறுபரிசீலனை செய்வதன் மூலம் ஊழியர் தக்கவைப்பு.
- ➔ ஊழியர்களின் திறன்களை மேம்படுத்த பயிற்சி மற்றும் விருத்தி.
- ➔ ஊழியர்களின் மனம் மற்றும் உடல் நலனை ஊக்குவித்தல் மற்றும் வழிநடத்துதல்.
- ➔ மேலதிக வேலை-வாழ்க்கை சமநிலை முன்முயற்சிகளுடன் ஊழியர் திருப்தி மற்றும் பணியில் விசுவாசத்தை மேம்படுத்துதல்.

→ தந்திரோபாயம் மற்றும் வள ஒதுக்கீடு

தந்திரோபாய குறிக்கோள்கள்	2022 க்கான முன்னுரிமைகள்	முக்கிய வெளிப்பாடுகள்	நிலை	உண்மை அடைவு		குறிப்புகள்
				2022	2021	
	இணையவழிப் பாதுகாப்பு	PCI DSS சான்றுபடுத்தலைப் பேணுதல்	✓	-	-	
	வலுவான மூலதனப் போதுகை மட்டங்களைப் பேணுதல்	பாசல் III மூலதனப் போதுகை தேவைப்பாட்டு மட்டம் 1 உடன் இணங்குதல்	✓	15.8	18.6	இலாபத்தன்மையிலான வீழ்ச்சி காரணமாக இரு விகிதங்களிலும் முன்னைய ஆண்டுகளை விட வீழ்ச்சி காணப்பட்டது.
		பாசல் III மூலதனப் போதுகைத் தேவைக்கு இணங்குதல் - மொத்த மூலதனம்	✓	18.0	20.8	
	இணக்கமின்மைக்கான பூச்சிய சகிப்புத்தன்மை	ஒழுங்குவிதிமுறை அபராதங்கள் அல்லது தண்டங்கள் (ரூ. மில்லியன்)	✗	0.8	-	குறிப்பிடப்பட்ட நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்புடைய பொருத்தமான அனைத்து ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையின் (UNSCR) தீர்மான பட்டியல்களையும் பராமரிக்க வங்கி தவறியதால் நிர்வாக அபராதம் விதிக்கப்பட்டது.
கடன் இடர்களை முகாமை செய்தல்	மொத்த கடன்களுக்கான மட்டம் 3 கடன் (சேத இழப்பு நிகர)	✗	2.8	2.5	செலவிடத்தக்க வருமானம் குறைவதால் திருப்பிச் செலுத்துவதிலான வீழ்ச்சி.	


அடையப்பட்டது - ✓ பகுதியளவில் அடையப்பட்டது - ✓ அடையப்படவில்லை - ✗

அட்டவணை 8 →

2023க்கான முன்னுரிமைகள்

- ❖ வலுவான மூலதனம் மற்றும் திரவத்தன்மை மட்டங்களைப் பேணும் முயற்சிகள்.
- ❖ நிதி குற்றங்களுக்கு இணங்குவதில் கவனம் செலுத்துதல்.
- ❖ கொந்தளிப்பான சூழலில் கடன் இடர் முகாமை மீதான முயற்சிகள்.
- ❖ சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுகைக் கொள்கைகளை செயற்படுத்துதல் மற்றும் வணிக நடவடிக்கைகளில் அவற்றை ஒருங்கிணைத்தல்.

➔ தந்திரோபாயம் மற்றும் வள ஒதுக்கீடு

தந்திரோபாய குறிக்கோள்கள்	2022 க்கான முன்னுரிமைகள்	முக்கிய வெளிப்பாடுகள்	நிலை	உண்மை அடைவு		குறிப்புகள்
				2022	2021	
	ஐ.நா.நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளுக்கு அர்ப்பணிப்பதன் மூலம் நேர்க்கணிய வர்த்தக நாம விம்பத்தைப் பெறுதல்	81 தேசிய பாடசாலைகளில் க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் ஆங்கில மொழியின் சித்தி விகிதத்தை அதிகரிக்க ஆசிரியர் பயிற்சி அமர்வுகள், மாணவர் அடிப்படையிலான போட்டிகள், கண்காணிப்பு மற்றும் செயற்திறன் மதிப்பீடுகள்.	✓	-	-	அரசாங்கம் மற்றும் மத்திய வங்கியின் வழிகாட்டுதலின்படி அத்தியாவசியமற்ற செலவினங்களைக் குறைத்ததன் காரணமாக.
	உள்நாட்டு சமூகங்களை மேம்படுத்துதல் மற்றும் சமூகத்தை கட்டியெழுப்பும் முயற்சிகளை ஆதரித்தல்	உள்நாட்டு வழங்குனர்களுக்கான செலவினத்தின் விகிதம் (%).	✓	100	100	
	நமது அனைத்து வணிக நடவடிக்கைகளிலும்	சக்தி நுகர்வு (GJ)	✓	29,218	33,539	
	நமது சுற்றுச்சூழல் தடம் குறைத்தல்	நீர் நுகர்வு (m ³)	✓	70,430	88,986	
	பொருளாதார ஆதரவு	செலுத்தப்படும் நேரடி மற்றும் மறைமுக வரிகள் (ரூ. பில்லியன்)	✓	5.2	12.4	
		செலுத்தப்பட்ட பங்கிலாபம் (ரூ. பில்லியன்)	✓	-	3.5	

அடையப்பட்டது - ✓ பகுதியளவில் அடையப்பட்டது - ✓ அடையப்படவில்லை - ✗

அட்டவணை 9 ➔

2023க்கான முன்னுரிமைகள்

- ➔ பாதகமான பொருளாதார நிலைமைகளால் அதிகமான சமூகங்கள் எதிர்மறையாக பாதிக்கப்படுவதால், சமூகப் பாதுகாப்பிற்கான அரசாங்க முயற்சிகளுக்கு ஏற்ப நிறுவன சமூக பொறுப்பு திட்டங்களுக்கான நிதியை அதிகரித்தல்.
- ➔ சக்தி நுகர்வைக் குறைப்பதற்கான அர்ப்பணிப்பு.
- ➔ சக்தித் தேவைகளுக்காக புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்களில் கவனம் செலுத்துதல்.
- ➔ சூழல் நட்பு செயற்பாடுகளுக்கு பங்களித்தல்.

ஒருங்கிணைந்த அக்கறைதாரர் ஈடுபாடு

வங்கித் துறையானது ஒரு பண்டமாக்கப்பட்ட இடமாகும். தயாரிப்புக்களும் சேவைகளும் எமது பண்டங்களாக விளங்குகின்ற அதேவேளை, மக்கள் எமது வியாபாரமாகத் திகழ்கின்றனர். இதன் விளைவாக, நீடுறுதிமிக்க பெறுமதி உருவாக்கத்திற்காக மக்கள்-மைய மற்றும் அக்கறைதாரர்-உள்ளடக்கிய அணுகுமுறை ஒன்றினை நாம் முன்னெடுக்கின்றோம். அதாவது, அக்கறைதாரர் ஈடுபாடானது எமது பெறுமதி-உருவாக்கச் செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்திலும் ஒருங்கிணைக்கப்படுகிறது என்பதே அதன் அர்த்தமாகும். பெறுமதியினை அளவிடுவதற்கு, நாங்கள் எமது அக்கறைதாரர்களுக்கான விடயங்களை உருவாக்குகின்றோம். எமது ஒவ்வொரு பிரதான அக்கறைதாரர்களுக்கும்மான இலக்குகளை இனங்கண்டு, பெறுமதி-உருவாக்கக் குறிகாட்டிகள் மற்றும் எமது உறவின் தரம் ஆகியவற்றினூடாக மேற்படி இலக்குகள் மீதான விநியோகத்தினை அளவிடுகின்றோம்.

→ எமது ஒருங்கிணைக்கப்பட்ட அக்கறைதாரர் ஈடுபாட்டு பற்றிய செயலாக்கம்

பெறுமதி உருவாக்கத்திற்கான எமது அக்கறைதாரர்-மைய அணுகுமுறையானது, அக்கறைதாரரின் தேவைகளைப் புரிந்து கொண்டு அவற்றுக்கு பதிலளித்தல் மற்றும் நீண்ட கால நிறுதித் தன்மை தொடர்பில் நாங்கள் நேர்மறையாகத் தாக்கம் செலுத்தக் கூடிய விடயங்களில் நடவடிக்கையினை மேற்கொள்ளல் போன்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டதாகும். நாங்கள் நீடுறுதித் தன்மை மீது மைய அவதானம் செலுத்துவதற்கும் மற்றும் பிரதான அக்கறைதாரர்களுடன் நீண்ட கால கூட்டுப் பங்காளித்துவங்களைக் கட்டியெழுப்புவதற்கும் எங்களுடைய தொகுதி முழுவதிலும் எமது முயற்சிகளை சீரமைத்து வருகின்றோம்.

எங்களுடைய அக்கறைதாரர் ஈடுபாட்டுச் செயல்முறையானது பின்வரும் படமுறைகளை உள்ளடக்குகின்றது:

- 1 அக்கறைதாரரை இனங்காணல்
- 2 எங்களுடைய பெறுமதி உருவாக்கச் செயல்முறை மீதான செல்வாக்கு மிக்க விடயங்களின் அடிப்படையில் பிரதான அக்கறைதாரரை முன்னுரிமைப்படுத்தல்
- 3 அக்கறைதாரர் தேவைப்பாடுகள் மற்றும் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஈடுபாட்டு முறைகளை வரையறை செய்தல்
- 4 அக்கறைதாரர் தொடர்புகளை மதிப்பாய்வு செய்யும் வகையில் ஒரு கண்காணிப்புப் பொறிமுறையினைத் தாபித்தல்.

நாங்கள் எமது எதிர்கால சான்றுறுதி மிக்க வங்கி நூலோபாயத்தினைக் கொண்டு எமது அக்கறைதாரர் இலக்குகளை சீர்படுத்தும் நோக்கில் எமது அக்கறைதாரர் பற்றிய தோற்றப்பட்டினை மேம்படுத்துவதற்கு தொடர்ந்தும் அர்ப்பணிப்புச் செய்து வருகின்றோம்.

→ அக்கறைதாரரை இனங்காணல்

எங்களுடைய செயற்பாடுகள், தயாரிப்புகள் மற்றும் சேவைகள் போன்றவை, நாங்கள் எங்களுடைய அக்கறைதாரர்களாக கருதுகின்ற ஒரு பல்வேறுபட்ட தனிநபர்கள் மற்றும் குழுவினர் மீது ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தினைக் கொண்டுள்ளன. இந்த அக்கறைதாரர்கள் எங்களைப் மாற்றியமைக்கும் திறனைக் கொண்டுள்ளதோடு, அவர்களின் உணர்வுகள் மற்றும் செயற்பாடுகள் போன்றன எமது நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் மற்றும் எமது நூலோபாய இலக்குகளை அடைந்து கொள்வதற்குமான எமது ஆற்றல்களை பெரிதும் பாதிக்கக் கூடும்.

எங்களுடைய செயற்பாடுகள் மீது நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஒரு தாக்கத்தினைக் கொண்ட பின்வரும் அக்கறைதாரர் குழுக்களை நாங்கள் இனங்கண்டுள்ளோம். இந்தக் குழுக்களுடனான சுமுகமான தொடர்புகளை விருத்தி செய்து அதனைத் தொடர்ந்தும் பேணுவதே எங்களது குறிக்கோள் ஆகும்.

- | | |
|---|---|
|  |  |
| பங்குதாரர்/
முதலீட்டாளர் | வாடிக்கையாளர்கள் |
|  |  |
| ஊழியர்கள் | ஒழுங்குறுத்து-
கையாளர்கள் மற்றும்
அரசாங்க நிறுவனங்கள் |
|  |  |
| வணிகப்
பங்காளர்கள் | சமுகமும் மற்றும்
சுற்றுச் சூழலும் |

→ எங்களுடைய பெறுமதி உருவாக்கச் செயல்முறை மீதான செல்வாக்கின் அடிப்படையில் பிரதான அக்கறைதாரர் முன்னுரிமைப்படுத்தல்


எங்களுடைய செயற்பாடுகள் அக்கறைதாரர்களைப் பாதிக்கும் விதம் மற்றும் அவர்களின் அக்கறை மிக்க விடயங்களைத் தீர்த்து வைப்பதிலான எங்களுடைய அணுகுமுறைகளின் முக்கியத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் நாங்கள் ஈடுபாடு மிக்க அக்கறைதாரர்களுக்கு முன்னுரிமை அறிந்துள்ளோம். தேசிய சேமிப்பு வங்கி மீது அக்கறைதாரர்களும் மற்றும் அக்கறைதாரர்கள் மீது தேசிய சேமிப்பு வங்கியும் கொண்டுள்ள குறிப்பிடத்தக்க தாக்கம் தொடர்பில், அவற்றினை வினைத்திறன் மிக்க முறையில் இனங்கண்டு அவற்றைத் தொடர்பாடல் செய்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும். மேலும், எமது முதன்மை நிலை அக்கறைதாரர்களுடன் இணைந்து கொள்வதன் மூலம், உருவாக்கப்பட்ட பெறுமதிப் பகிர்வினைப் புரிந்து கொண்டு அவற்றைச் சமநிலைப்படுத்த முடிவாகின்ற அதேவேளை, அவர்களின் அக்கறை மிக்க விடயங்களுக்கான தீர்வினை வழங்கவும் முடிகின்றது.

எமது நிறுவனத்தில் ஒரு உடைமை ஆர்வத்தினைக் கொண்ட தனிநபர்களுக்கும் மற்றும் நிறுவனங்களுக்கும் முன்னுரிமை அளிக்கும் நோக்கில், நாங்கள் பின்வரும் அளவுகோல் தொகுதியினை உபயோகிக்கின்றோம்.

- வங்கியின் நிலைத்திருப்புக்கு இன்றியமையாதவர்கள்
- சம்பந்தப்பட்ட அச்சுறுத்தல்கள் மற்றும் வாய்ப்புக்களுடன் தொடர்புடையவர்கள்
- வங்கியின் நடத்தை மீது செல்வாக்குச் செலுத்தும் வகையில் ஒரு தார்பீக அல்லது சட்ட ரீதியான திறனைக் கொண்டவர்கள்.
- தங்களது சொந்த விருப்பத்தின் பேரில் தீர்மானம் எடுக்க முடியாதுள்ள பிறரை முடிவெடுக்கச் செய்வதில் செல்வாக்குச் செலுத்துவாராக விளங்குபவர்கள்.
- வங்கிக்கு மிகவும் முக்கியமெனக் கருதப்படுகின்ற தொடர்புகளைக் கொண்டோர்.

வங்கி தொடர்பில் அக்கறைதாரர்கள் கொண்டுள்ள ஆர்வத்தின் அளவு மற்றும் எமது செயற்பாடுகளைப் பாதிக்கும் வகையில் அவர்கள் கொண்டுள்ள திறன் ஆகியவற்றைக் கருத்திற் கொள்கின்ற ஒரு மெட்ரிக்ஸினை உபயோகித்து எமது பிரதான அக்கறைதாரர்களை நாங்கள் இனங்கண்டு வருகின்றோம்.

உரு 10



➔ ஒருங்கிணைந்த அக்கறைதாரர் ஈடுபாடு

(KPIs) உபயோகிப்பதன் ஊடாக எங்களது அக்கறைதாரர் ஈடுபாடுகளையும் அவர்களுடனான தொடர்புகளையும் மேம்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளோம். மேலும் வங்கி முழுமதிமும் மேற்படி கூட்டிகளை துல்லியமாகவும் சீராகவும் அளவிடுவது எமது இலக்காகும்.

➔ அக்கறைதாரர்களுக்காக நாம் உருவாக்கும் பெறுமதிகள்

நாங்கள் எங்களது அக்கறைதாரர்களுடன் ஈடுபடுகின்ற மற்றும் அவர்கள் எழுப்புகின்ற பிரச்சினைகளுக்குத் தீர்வளிக்கின்ற விதமானது அவர்களுடன் நாங்கள் கொண்டுள்ள உறவின் தரத்தினை பாதிக்கின்றது. இதனால், முக்கியத்துவம் வாய்ந்த அக்கறைதாரர்களின் பிரத்தியேகமான பெறுமதி எதிர்பார்ப்புக்களுக்குத் தீர்வளிக்கும் வகையில் நாங்கள் வாடிக்கையாளர்-உருவாக்க ஈடுபாட்டுத் திட்டங்களைக் கொண்டுள்ளோம். எமது அக்கறைதாரர்களுடன் சிறந்த ஈடுபாட்டினை ஏற்படுத்தவும் வலுவான உறவுகளைக் கட்டியெழுப்பவும் ஏதுவாக அமையக்கூடிய வாய்ப்புக்களை இனங்காணும் வகையில், மீளாய்வுப் பெறுமதிகளுக்கு எதிரான எங்களது தற்போதைய ஈடுபாட்டு முலோபாயங்களை மதிப்பாய்வு செய்வதனை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றோம். நாங்கள் ஒரு தகவல் வழங்கப்பட்ட மதிப்பாய்வினை மேற்கொள்ளும் நோக்கில் பல்வேறு பின்னூட்டல் பொறிமுறைகளின் ஊடாக வாடிக்கையாளர்களுடனான எமது உறவுகளின் தரத்தினை அளவிடுகின்றோம்.

➔ அக்கறைதாரர் தேவைப்பாடுகள் மற்றும் அவர்களின் எதிர்பார்ப்புகளின் அடிப்படையில் ஈடுபாட்டு முறைகளை வரையறை செய்தல்


அக்கறைதாரர்களை முன்னுரிமைப்படுத்தி அவர்களைத் தரவரிசைப்படுத்துவதன் மூலம், மாதிரிகள், மட்டங்கள், தன்மைகள் மற்றும் ஈடுபாட்டின் அளவு போன்றன உள்ளிட்ட அவர்களின் குறிப்பான தேவைப்பாடுகளுக்கு முகங்கொடுக்கக் கூடிய வங்கியினால் ஈடுபாட்டுத் திட்டங்களை உருவாக்க முடியும். எங்களுடைய அக்கறைதாரர் குழுக்கள் எம்முடன் உறுதியான இணைப்பினைப் பேணும் வகையில் பல்வேறு முறைசார்ந்த பொறிமுறைகளை நாம் நடைமுறையில் கொண்டுள்ளதோடு, முக்கிய விடயங்களை இனங்கண்டு அவற்றைக்கான தீர்வினை வழங்கும் நோக்கில் உள்ளக வெளியக அக்கறைதாரர்களுடன் தொடர்ச்சியான மற்றும் முறையான உரையாடலைப் பேணுவதற்கு நாங்கள் அதிக முக்கியத்துவத்தினை வழங்குகின்றோம்.

தற்போது நடைமுறையிலுள்ளதும் மற்றும் விரிவானதுமான தொடர்பாடல் செயன்முறை ஊடாக எமது அக்கறைதாரர்களுடன் சாத்தியம் மிக்க உறவுகளைப் பேணுவதே எமது இலக்காக விளங்குகின்றது. நாங்கள் அவர்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் அக்கறை மிக்க

விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான நேருக்கு நேரான சந்திப்புகள், மாநாடுகள் மற்றும் சமூக ஊடகத் தளங்கள் போன்ற பல்வேறு வகையான வழிமுறைகளை உபயோகித்து வருகின்றோம். எமது அக்கறைதாரர்களின் பின்னூட்டல்கள் எமக்கு மிகவும் பெறுமதி வாய்ந்ததாகும். ஏனெனில், அவை எமது பெறுமதி உருவாக்கத்திற்கான ஒரு வெற்றிகரமான முலோபாயங்களை உருவாக்க எமக்கு உதவுகின்றன.

➔ அக்கறைதாரருடனான தொடர்புகளை மதிப்பாய்வு செய்யும் வகையில் ஒரு கண்காணிப்புப் பொறிமுறையினை தாயித்தல்


தேசிய சேமிப்பு வங்கியில், வள ஒதுக்கீட்டிற்கான மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களை வினைத்திறன் மிக்க முறையில் தீர்மானிப்பதற்கு அக்கறைதாரருடனான தொடர்புகளை மதிப்பாய்வு செய்வது ஒரு இன்றியமையாத அம்சமாக விளங்குகின்றது. அவ்வாறு செய்வதன் மூலம், பொருள் சார்ந்த பிரச்சினைகளை எங்களால் இனங்கண்டு கொள்ள முடிவதோடு, நாங்கள் எங்களுடைய இலக்குகளை நிலையாக அடைவதனையும் உறுதி செய்கிறது. முன்னேற்றம் மிக்க நகர்வினைப் பேணி, பெறுமதி உருவாக்கம் மற்றும் தொடர்பின் தரம் போன்றவற்றுடன் பின்னிப் பிணைந்துள்ள பிரதான செயலாற்றுகைக் கூட்டிகளை



➔ ஒருங்கிணைந்த அக்கறைதாரர் ஈடுபாடு

➔ பெறுமதி - உருவாக்கச் செயல்முறையின் ஊடாக எமது முக்கிய அக்கறைதாரர்கள் பற்றிய விடயச் சுருக்கம்

உரு 11 ➔



➔ 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் உறவின் தரம் அதிகரித்துள்ளது.

✔ 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் உறவின் தரம் குறைவடைந்துள்ளது.

➔ 2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் உறவின் தரம் மாறாதுள்ளது.



பங்குதாரர்கள் /முதலீட்டாளர்கள்

எங்களுடைய ஈடுபாடு எதற்கானது

- ➔ முதலீட்டாளர்களின் தேவைப்பாடுகள் மற்றும் பெறுமதி உருவாக்கம் பற்றிய எதிர்பார்ப்பு போன்றவற்றை புரிந்து கொள்வதன் மூலம் அவர்களின் தேவைகளுக்கு சிறந்த திருப்தியை வழங்கல்.
- ➔ எங்களுடைய நிறுவனத்தில் நம்பிக்கையை கட்டியெழுப்புதல்
- ➔ செலவுச் சிக்கனம் மிக்க முறையிலான நிதி அணுகல்

எங்களது ஈடுபாட்டு மூலோபாயம்

- ➔ எங்களுடைய வர்த்தக வாக்குறுதியின் ஒரு வெளிப்பாடாக எமது பெறுமதி பற்றிய முன்மொழிவினை தொடர்பாடல் செய்தல்.
- ➔ ஒரு ஒழுங்கு முறையான அறிக்கை செய்தல் மற்றும் இலக்குப் படுத்தப்பட்ட தொடர்பாடல்கள் ஆகியவற்றின் ஊடாக எமது பெறுமதி முன்மொழிவு மற்றும் மூலோபாயம் பற்றிய விநியோகத்தினை நிரூபித்துக் காட்டுதல்.
- ➔ பிரச்சினைகளை/ அக்கறை மிக்க விடயங்களை புரிந்து கொள்ள முயற்சிப்பதோடு, அவற்றுக்கான தீர்வினை வழங்குவதில் வங்கி எவ்வாறு தொழிற்படுகின்றது என்பதையும் புரிந்து கொள்ளல்.

எங்களது ஈடுபாடு எவ்வாறானது

- ➔ வருடாந்த மற்றும் இடைக்கால நிதிக் கூற்றுக்கள்
- ➔ வருடாந்த ஒருங்கிணைந்த அறிக்கை.
- ➔ நிறுவன இணையத்தளம்
- ➔ நிதி அமைச்சினதும் ஏனைய முதலீட்டாளர்களினதும் பிரதிநிதிகளுடனான பிரத்தியேகச் சந்திப்புகள்.
- ➔ அக்கறைதாரர் வெப்காஸ்ட்கள்.

விரதான பங்குதாரர் எதிர்பார்ப்புகள்

- ➔ முதலீடு மீதான நீண்ட கால நிரூபி மிக்க திரும்பல்.
- ➔ தற்போதைய பொருளாதாரச் சூழமைவில் தற்காப்பாக இருக்கும் வகையில் நடைமுறையிலுள்ள சோத்துக்களை பேணுதல் அல்லது மேம்படுத்துவதன் முக்கியத்துவம்.
- ➔ நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதோடு, இடர்-சீர்படுத்தல் திரும்பல்களை வழங்கல்
- ➔ முதலீடுகள் மீதான நீண்டகால நிலையான திரும்பல்.

எமது மூலோபாய பதிலளிப்பு

- ➔ பங்கு, மூலதனம் மீதான பங்கிலாபம் செலுத்தல்கள் மற்றும் பிணைகள் மீதான வட்டி செலுத்தல்கள், மற்றும் கடன்கள் மீதான வட்டி செலுத்தல்கள் போன்றவற்றின் ஊடாக வழங்குனர்களின் முதலீடுகள் தொடர்பில் ஒரு நிலையான திரும்பலை வழங்குகிறது.
- ➔ பொருளாதார நெருக்கடி மிக்க காலப் பகுதியில் சேவை அணுகல், கடன்தீர் இசைவு, கடன் நிவாரணத் திட்டங்கள் போன்றவற்றின் பிரகாரம், வாடிக்கையார் தேவைப்பாடுகள் உரிய வேளையில் நிறைவுசெய்யப்படுவதை உறுதிப்படுத்தும் நோக்கில் நிதி அமைச்சின் சம்பந்தப்பட்ட பிரதிநிதிகளுடனான ஈடுபாடுகளை நாங்கள் அதிகரித்துள்ளோம்.
- ➔ ஒரு பாதுகாப்பான மற்றும் உறுதியான வங்கியியல் முறைமை, தூண்டுதல் மிக்க மாநாடுகள், மற்றும் எதிர்மறையான இடருக்கு எதிரான பாதுகாப்பு போன்றவற்றுக்கு பங்களிப்புச் செய்யும் ஒரு உறுதியான ஐந்தொகைக் குறிப்பினை பேணுதல்.

உசாத்துணை குறிப்புகள்

➔ நிதி சார் மூலதனம் - பக்கம் 100 - 115

பொருள் சார் விடயங்கள்



சம்பந்தப்பட்ட மூலதனங்கள்



நீடுறுதிமிக்க அபிவிருத்தி இலக்குகளை (SDGs) இணைத்துக் கொள்ளல்

ஐ.நா. வின் முதல்நிலை SDGs



ஐ.நா. வின் இரண்டாம் நிலை SDGs



உறவின் பெறுமதி எதிர்பார்ப்புகளைப் புரிந்து கொள்ளல் மற்றும் அதனை அளவிடுதல்

பெறுமதி உருவாக்க வெளிப்பாடு

பங்குதாரர்களுடன்/முதலீட்டாளர்களுடன் பகிரப்பட்ட பெறுமதி

ரூ. 2.5 பில். பங்குதாரர் களுக்கு ஏற்ற இலாபம்	2.0% நிகர வட்டி எல்லை	பங்குதாரர் களுக்கான மொத்த திரும்பல் 3.4%	ரூ. 3.6 பில். பிணைதாரர் களுக்குச் செலுத்தப்பட்ட வட்டி	AAA கடன் தரவரை பேணல்
➔	✓	✓	✓	✓

தே.சே. வங்கியின் பெறுமதி எதிர்பார்ப்பு

பங்கு மூலதன உட்செலுத்தல்	கடன் சந்தைக்கான அணுகல்	முதலீட்டாளர் நம்பிக்கை	நேர்மறையான கடன் தர வரிசை	அதிக பங்கு மூலதன மற்றும் திரவத் தன்மைக்கான அணுகல்.
✓	✓	✓	✓	✓

- ✓ சிறப்பாகவுள்ளது
- ✓ பணி இடம்பெற்று வருகிறது
- ✓ அவதானம் தேவையாகவுள்ளது



வாடிக்கையாளர்கள்

எங்களுடைய #டுபாடு எதற்கானது

- வங்கியுடனான தொடர் #டுபாட்டின் மூலம் நிலையான வணிக நடவடிக்கைகளை உறுதிப்படுத்தல்
- வாடிக்கையாளர் தக்கவைப்பினை உறுதிப்படுத்தல்
- புதிய வாடிக்கையாளர்களை கவர்சினர் அதேவேளை தற்போதுள்ள வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ளல்

எங்களது #டுபாட்டு முலோபாயம்

- வர்த்தக வாக்குறுதி மற்றும் பெறுமதி முன்மொழிவு தொடர்பில் தொடர்பாடல் செய்தல்
- ஒரு சீரான அனுபவத்தினை வழங்கும் நோக்கில் சிறந்த உத்தரவாதம் வழங்கி தொடர் மேம்பாட்டினை வழங்கல்.
- வாடிக்கையாளர் தேவைகள், பிரச்சினைகள் மற்றும் அவர்களின் அக்கறை மிக்க விடயங்களை புரிந்து கொள்ளும் நோக்கில் முனைப்பான தொடர்பாடல் மற்றும் #டுபாடு போன்றன உள்ளிட்ட (முலோபாயம், வணிக இறறைப்படுத்தல், இயக்கப்பாட்டு விடயங்கள் போன்றன தொடர்பான அம்சங்கள் உள்ளடவை) வாடிக்கையாளர் உறவு முகாமைத்துவம் மற்றும் பின்னூட்டல் பொறிமுறை.
- தொடர்ச்சியான சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவிப்புச் செயற்பாடுகள்.
- எமது அனைத்துச் செயற்பாடுகள் மீதுமான முலோபாயம் மற்றும் பெறுமதி முன்மொழிவு விநியோகம் மீதான சந்தைப்படுத்தல்

எங்களது #டுபாடு எவ்வாறானது.

- கிளை அலுவலகங்கள் மற்றும் பிரிவுகள் ஊடான பிரத்தியேக இடைவினை.
- மின்னஞ்சல், கூட்டுறவு இணையத்தளம் மற்றும் தொலைபேசிகள் போன்றன உள்ளிட்ட பல்வேறு தளங்கள் ஊடாக தொடர்பாடல் செய்யப்பட்ட இயக்கப்பாட்டு விடயங்கள்.
- ஆய்வுகள் மூலம் பெறப்பட்ட வாடிக்கையாளர் திருப்தி பற்றிய தரப்படுத்தல்கள்.
- தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய தகவல்கள் ஊக்குவிப்புப் பிரச்சாரங்கள், கூட்டுறவு இணையத்தளம், வெகுசன ஊடகம் மற்றும் சமூக ஊடகம் ஆகிய வழிமுறைகள் ஊடாக பகிரப்படுதல்.
- ஏனைய தொடர்பாடல் வழிமுறைகள்: அழைப்பு நிலையங்கள் பற்றிய கூட்டுறவு நிகழ்வுகள்.

பிரதான வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகள்

- வணிக நடவடிக்கைகளை முன்னெடுத்தல் பற்றிய நெகிழ்வுத் தன்மை கொண்ட மற்றும் புதிய வழிமுறைகள்.
- மிகவும் ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் மிகவும் வசதியான சேவைகளை மக்கள் வேண்டுதல்.
- பிற வங்கிகளின் இயக்கப்பாட்டுச் சுற்றாடல்: 'தொழில்துறை மற்றும் சேவை விநியோகத்தில் உள்ள மாற்றங்கள்.
- வாடிக்கையாளர்களின் அதிகரித்த நிதி சார் அறிவு.

எமது முலோபாய பதிலளிப்பு

- திரும்பல்களை அதிகரிக்கின்ற அதேவேளை, வைப்புகள் மற்றும் முதலீடுகளைப் பாதுகாத்தல்.
- வினைத்திறன் மிக்க வழிமுறைகளை ஆரம்பித்தல் மற்றும் செலவு குறைந்த, வசதியான வங்கிச் சேவைகளை வழங்கல்.
- எங்களுடைய வாடிக்கையாளர்களின் தேவைகளை உணர்ந்து பிரத்தியேகப் பயனுடைய மற்றும் விரிவான நிதி சார்ந்த தீர்வுகளை வழங்கல்.
- எப்போதும் ஒரு விதிவிலக்கான வாடிக்கையாளர் அனுபவத்தினை வழங்கும் வகையில் எமது மக்களைத் தயார்படுத்தி அவர்களுக்கு வலுவூட்டுதல்.
- பாதுகாப்பினைக் கருத்திற் கொண்டு டிஜிட்டல் மயப்படுத்தல் மற்றும் மேம்பட்ட புத்தாக்கல் நடவடிக்கைகளை முன்னெடுத்தல்.
- இணையத் திருட்டு பற்றிய அச்சுறுத்தலுக்கு பதிலளிக்கும் வகையில் முனைப்புடன் செயலாற்றுவதோடு, வாடிக்கையாளர் தனியரிமை மற்றும் பாதுகாப்பினை உறுதிப்படுத்தல்.
- எங்களது தகவல் தொழில்நுட்ப முறைமை குறித்தான உறுதித் தன்மை, பாதுகாப்பு மற்றும் துரித வேகம் ஆகியவற்றை உறுதிப்படுத்திப் பேணுதல்.
- எமது தயாரிப்புகள், விநியோக வழிமுறைகள் மற்றும் சந்தைகள் ஊடாக நிதி சார்ந்த உள்ளடக்கத்திற்கு பங்களிப்புச் செய்தல்.
- வினைத்திறன் மிக்க செயலாக்கம் மற்றும் தானியக்கம் போன்றவற்றை அதிகரித்தல்.
- எமது அணுகல் மையத்தின் கொள்திறனை அதிகரித்து பல்வழிமுறை விநியோகத்தினை வலுவூட்டல்.

உசாத்துணை குறிப்புகள்

- நேர்மையான வாடிக்கையாளரைக் கட்டியெழுப்பதல் - பக்க 150
- எமது இருப்பினையும் அணுகலையும் அதிகரித்தல் - பக்கம் 118
- எமது டிஜிட்டல் அடையாளத்தினை விரிவாக்கம் செய்தல் - 119
- எமது இயக்கப்பாட்டு செயல்முறையினை மேம்படுத்தல் - 120

பொருள் சார் விடயங்கள்



சம்பந்தப்பட்ட முலதனங்கள்



நீடுறுதிமீக்க அபிவிருத்தி இலக்குகளை (SDGs) இணைத்துக் கொள்ளல்

ஐ.நா. வின் முதல்நிலை SDGs



ஐ.நா. வின் இரண்டாம் நிலை SDGs



உறவு பற்றிய பெறுமதி எதிர்பார்ப்புகளை புரிந்து கொள்ளலும் அவற்றை அளவிடலும்

வாடிக்கையாளர்களுடன் பகிரப்பட்ட பெறுமதி

பெறுமதி உருவாக்க வெளிப்பு	13.0 மில்லியன் செயல் நிலையிலுள்ள வாடிக்கையாளர் கணக்குகள்	ரூபா. 133.2 பில். வைப்பாளர் களுக்கு செலுத்தப்பட்ட வட்டி	டிஜிட்டல் தளம் குறித்தான #டுபாடு மற்றும் விருத்தி - இணைய வங்கிச் சேவையில் 9.8% வளர்ச்சி.
---------------------------	--	---	--

தே.சே.வங்கியின் பெறுமதி எதிர்பார்ப்பு

வாடிக்கையாளர் களின் நிதி சார்ந்த தீர்வுகளை நிறைவேற்றல்/வாடிக்கையாளர் களுக்கான வினைத்திறன் மிக்க நிதி சார்ந்த தீர்வுகள்	மேம்பட்ட வாடிக்கையாளர் அனுபவம்	வாடிக்கையாளர் களை அணுகிப் பெறலும் அவர்களைத் தக்கவைத்துக் கொள்ளலும்	சந்தைப் பங்கில் அதிகரிப்பு
--	--------------------------------	--	----------------------------

- சிறப்பாகவுள்ளது
- பணி இடம்பெற்று வருகிறது
- அவதானம் தேவையாகவுள்ளது



ஊழியர்கள்

எங்களுடைய ஈடுபாடு எதற்கானது

- வணிகத்தை நிலைநிறுத்துவதற்கு ஊழியர்கள் இன்றியமையா மையப் பொருளாகும்.
- ஆக்கபூர்வமான, உந்துசக்தி கொண்ட மற்றும் ஈடுபாடு மிக்க தொழில் படை ஒன்றினை உருவாக்குவதற்கு ஊழியர் ஈடுபாடு இன்றியமையாத விடயமாகும்.
- வணிகக் குறிக்கோள்களை அடைவதன் மூலம் முலோபாயம் மிக்க விநியோகத்தினை உறுதிப்படுத்தல்.

எங்களது ஈடுபாட்டு முலோபாயம்

- ஊழியர் பெறுமதி பற்றிய முன்மொழிவினை தொடர்பாடல் செய்தல்
- வணிக முலோபாய விநியோகத்தையும் வர்த்தக வாக்குறுதி மற்றும் எமது பெறுமதியினை விநியோகத்தையும் உறுதிப்படுத்தும் நோக்கில் வணிகக் குறிக்கோள்களை தொடர்பாடல் செய்து அவற்றை அடைந்து கொள்ள எத்தனித்தல்.
- அக்கறை மிக்க விடயங்களைப் புரிந்துகொண்டு அவற்றைத் தீர்த்து வைப்பதோடு, ஊழியர் வாழ்க்கை வட்டத்தின் ஊடாக வாடிக்கையாளர் உறவுகளை மேம்படுத்தல்.

எங்களது ஈடுபாடு எவ்வாறானது

- செய்தித் தகவலுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட பல தளங்களைக் கொண்ட விரிவான உள்ளக தொடர்பாடல்கள்.
- ஊழியர் விருது மற்றும் அங்கீகார நிகழ்ச்சித்திட்டங்கள்.
- ஊழியர்களுக்கும் வரிசை முகாமையாளர்களுக்கும் இடையில் நபருக்கு-நபர் ஊடாட்டம்
- செயலாற்றுகை மதிப்பாய்வு மற்றும் நிறுவனத்தை விட்டும் வெளியேறுதல் பற்றிய நேர்கணல்.
- மனக்குறைகளை கையாளுவதற்கான பொறிமுறை
- நலனோம்புகை நிகழ்வுகளும் செயற்பாடுகளும்

பிரதான ஊழியர்கள் எதிர்பார்ப்புகள்

- நியாயமான மற்றும் சந்தை சார்ந்த ஊதியம்.
- பணி இடம் பற்றிய நெகிழ்வுத் தன்மை
- உள் ஆரோக்கியம் தொடர்பில் அவதானம் செலுத்தல் - அத்தியாவசிய வளங்களை ஊழியர்களுக்கு வழங்குதல்.
- செயலாற்றுகை மற்றும் பிரத்தியேக அபிவிருத்திக்காக அங்கீகாரம் வழங்கி விருதுகள் வழங்குதல்.
- பல்வேறு தளங்கள் ஊடாக இரு வழி தொடர்பாடலுக்கான தேவை.
- தொழில் பாதுகாப்பு.
- கூட்டான பேச்சுவார்த்தைக்கான சுதந்திரம்
- கற்றல் மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்
- நம்பிக்கை மற்றும் வெளிப்படைத் தன்மை பற்றிய ஒரு தொடர்பு.
- முரண்பாடற்ற மற்றும் பாதுகாப்பான பணியிடச் சூழமைவு.

எமது முலோபாய பதிலளிப்பு

- கூட்டான பேரம்பேசலுக்கு இணங்க போட்டித் தன்மைக்கு ஏற்ற ஊதியம்.
- வங்கியின் கலாசாரம் மற்றும் வணிகத்துடன் பரிச்சயம் பெறும் வகையில் புதிய ஊழியர்களுக்கு புகுமுகப் பயிற்சிகளை வடிவமைத்து வழங்கல்.
- சம்பந்தப்பட்ட அம்சங்களைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில் எமது ஊழியர்களின் ஆற்றல்கள் மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்காக ஆதரவினையும் ஊக்குவிப்பினையும் அவர்களுக்கு வழங்குவதோடு, உள்ளக தொழில் அபிவிருத்திக்கும் அவர்களை ஊக்குவித்தல்.
- நல்வாழ்வுத் திட்டங்களை வழங்குதல்: தொழிலில் உள்ள போதும் மற்றும் ஓய்வு பெற்ற பின்னரும் நிதி, உடல் மற்றும் உளம் சார்ந்த ஆதரவினை வழங்குதல்.
- எதிர்காலத் தேவைக்காகவும் ஊழியரின் அபிவிருத்திக்காகவும் திறன் கட்டியெழுப்புகைக்கு உதவும் வகையில் கற்றல் மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களை வழங்கல்.
- அனைத்து தொழிலாளர் சட்டங்களையும் ஏற்றுக்கொண்டு அவற்றுக்கு இணங்கியொழுதுதல் மற்றும் மனித உரிமைகளை நிலைநாட்டுதல்.
- பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வு மூலம் பிரச்சினைகள், மனக்குறைகள் மற்றும் முரண்பாடுகளை விளைத்திறன் மிக்க முறையில் தீர்த்து வைத்தல்.

உசாத்துணை குறிப்புகள்

☞ மனித மூலதனம் - பக்கம் 147

பொருள் சார் விடயங்கள்



சம்பந்தப்பட்ட மூலதனங்கள்



நீடுறுதிமிக்க அபிவிருத்தி இலக்குகளை (SDGs) இணைத்துக் கொள்ளல்



உறவு பற்றிய பெறுமதி எதிர்பார்ப்புக்களை புரிந்து கொள்ளலும் அவற்றை அளவிடலும்

பெறுமதி உருவாக்க வெளிப்பீடு

ஊழியர்களுடன் பகிரப்பட்ட பெறுமதி

ரூபா. 13.8 பில். ஊதியம் மற்றும் நலன் களுக்காக செலுத்தப்பட்டது

45% ஆண் மற்றும் 55% பெண் ஊழியர்கள்

சரியான நடத்தைபினை முன்னிறுத்தல் தொடர்பில் அவதானம் செலுத்தி எமது கலாசாரத்தை மேம்படுத்தல்.

22,603 மணித்தியால பயிற்சி

தே.சே.வங்கியின் பெறுமதி எதிர்பார்ப்பு

திறமைகளைக் கவர்ந்து அவற்றைத் தக்கவைத்துக் கொள்ளல்.

புத்தாக்கமும் அடாப்டிபிலிடி மிக்க தொழிற்படை

உற்பத்தித் திறன், விளைத்திறன் மற்றும் போட்டித் திறன் கொண்ட தொழிற்படை

தொழில் நெறிமுறைகள் மற்றும் தொழில்வாண்மை ஆகியவற்றை நிலைநிறுத்துதல்.

- ☑ சிறப்பாகவுள்ளது
- ☑ பணி இடம்பெற்று வருகிறது
- ☑ அவதானம் தேவையாகவுள்ளது



ஒழுங்குறுத்துகை நிறுவனங்களும் அரசாங்க நிறுவனங்களும்

எங்களையே ஈடுபாடு எதற்கானது

- ஒழுங்குறுத்துகை நிறுவனங்களும் அரசாங்க நிறுவனங்களும் வணிகத்தை முன்னெடுப்பதற்கான செலவு மற்றும் முதலீட்டில் நியாயமான திரும்பப்பை பெற்றுக் கொள்வதற்கான எமது இயலுமை ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கொள்கைகள், சட்டவாக்கங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் போன்றவற்றை வெளியிடுகின்றது.
- இந் நிறுவனங்கள் சட்டவாக்கங்களுக்கும் மற்றும் ஒழுங்குவிதிகளுக்கும் இணக்கமுறாமக்காக விதிக்கப்படும் அபராதங்கள், ஊடாக அபராதங்கள் விதிப்பதற்கு வங்கிக்கு அதிகாரமளிக்கின்றன
- முதலீட்டாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் நம்பிக்கையூட்டும் ஒழுங்குறுத்துகை மற்றும் வெளிப்படைத் தன்மை வேலைச்சட்டம்

எங்களது ஈடுபாட்டு முலோபாயம்

- இணக்கப்பாடினமை அற்ற முலோபாயப் பிரயோகம்
- சர்வதேச மற்றும் உள்நாட்டு துறை சார்ந்த சிறந்த நடைமுறை களைப் பொருந்திக் கொள்ளல்
- ஒழுங்கு படுத்தல் தேவைப்பாடுகள் மற்றும் ஒழுங்குறுத்துகை மாற்றம் போன்றவற்றுடன் பயனுறுதி மிக்க இணக்கப்பாடு
- உறுதியான முலத்தன்மை மற்றும் திறவத்தன்மை மட்டங்கள்
- ஒழுங்குறுத்துகை திரும்பல்கள் மீதான பின்னூட்டல் மற்றும் மேற்பார்வைகள்

எங்களது ஈடுபாடு எவ்வாறானது

- சட்டங்கள், ஒழுங்குவிதிகள், கற்றுநிபுடங்கள் மற்றும் பணியுரைகள் போன்றவற்றுக்கு இணக்கமுறுதல்.
- அரசாங்க மற்றும் ஒழுங்குறுத்துகை நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் பிரத்தியே சந்திப்பு மற்றும் ஈடுபாடல்கள்
- வருடாந்த மற்றும் இடைக்கால நிதித் கூற்றுக்கள்
- கைத்தொழில் மற்றும் பொது கருத்துக் களமன்றங்களில் பங்கேற்றல்.
- ஒழுங்குறுத்துகை மற்றும் அரசாங்க நிறுவனங்கள் மேற்கொள்ளும் நியாயாதிக்க சோதனைகளுக்கு பதிலளித்தல்.
- வரைவு ஒழுங்குவிதிகள் மற்றும் பணியுரைகள் தொடர்பில் ஈடுபாடல்.
- பல்வேறு சமூக நிகழ்ச்சித் திட்டங்களில் கூட்டுப் பங்களாறாதல்.

பிரதான ஒழுங்குறுத்துகை நிறுவனங்கள் மற்றும் அரசாங்க நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள்

- சட்ட மற்றும் ஒழுங்குறுத்துகை தேவைப்பாடுகளுக்கும் இசைவுறுதல்.
- வேலை உருவாக்கம் மற்றும் சமூக-பொருளாதார அபிவிருத்திக்கான வாய்ப்புகள்.
- சேவையின் தரம், செலவுகள், மற்றும் தனியுரிமை போன்றன மீதான வாடிக்கையாளர் நலன்களைப் பாதுகாத்தல்.
- தேசிய வரி அடிப்படை/வருமானத்திற்கு நிலையான பங்களிப்பினை வழங்குதல்.
- கைத்தொழில் மற்றும் ஒழுங்குறுத்துகை சார் பணிக் குழுக்களில் முனைப்புடன் பங்கேற்று அவற்றுக்குப் பங்களிப்புச் செய்தல்.
- பொருளாதார நெருக்கடி மிக்க காலப் பகுதியிலும் கூட பொதுமக்களுக்கான ஒரு அத்தியவசியச் சேவை என்ற வகையில் எமது வங்கிச் சேவையினை இடையறாது வழங்கல்.
- பொருளாதாரத்திற்கு புதுயிர் அளிக்கும் வகையில் அரசாங்கத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட கொவிட்-19 நிவாரணப் பொதிகள் மற்றும் நாணய ஊக்குவிப்பு குறித்தான அனுசலங்கள் பற்றிய சவால்களுக்கு முகங்கொடுத்தல்.

எமது முலோபாய பதிலளிப்பு

- தேசிய சேமிப்பு வங்கிச் சட்டத்தின் மூலம் வேண்டப்பட்டவாறாக அரசாங்க பிணைகளிலான முதலீட்டானது சமூகப் பொருளாதார அபிவிருத்தி சார்ந்த பொருளாதாரத் தேவைகளுக்கு நிதியீடுவதற்கு ஆதரவளிக்கின்றது.
- பங்கிலாயம், வரி, திறைசேரிக் கட்டணங்கள், மற்றும் விசேட அறவிடுகள் போன்ற நிதிப் பங்களிப்புகள் மூலம் அரசாங்க வரவுசெலத்திட்டங்களுக்கு பங்களிப்புச் செய்தல்.
- வங்கியியன் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் ஊடாக அரசாங்கத்தின் சமூக மற்றும் பொருளாதார ஆணைக்கு பங்களிப்புச் செய்தல் (உதா: நிதி உள்ளடக்கம், டிஜிட்டல் உள்ளடக்கம், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பங்களிப்பினை அதிகரித்தல்.)
- உள்நாட்டு பொருட் கொள்வனவு மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கு ஆதரவளிக்கின்ற அதிவேனை, கூட்டுறவுச் சமூக பதிலளிப்பு முன்னகர்வுகளுக்கு பெறுமதி சேர்த்தல்.
- நீடுறுதி மிக்க வங்கியியல் நடைமுறைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இணக்கப்பாடுகளைப் பொருந்திக் கொள்வதன் மூலம் பாதுகாப்பான மற்றும் நிலையான வங்கியியல் முறைமை ஒன்றினை இயலச் செய்தல்.

உசாத்துணை குறிப்புகள்

- ஒழுங்குறுத்துகை இணக்கப்பாட்டினை வலுப்படுத்தல் - பக்கம் 157-158

பொருள் சார் விடயங்கள்



சம்பந்தப்பட்ட முலத்தனங்கள்



நீடுறுதிமிக் அபிவிருத்தி இலக்குகளை (SDGs) இணைத்துக் கொள்ளல்

ஐ.நா. வின் முதல்நிலை SDGs

8 DECENT WORK AND ECONOMIC GROWTH, 9 INDUSTRY, INNOVATION AND INFRASTRUCTURE, 11 SUSTAINABLE CITIES AND COMMUNITIES, 12 RESPONSIBLE CONSUMPTION AND PRODUCTION, 16 PEACE, JUSTICE AND STRONG INSTITUTIONS

ஐ.நா. வின் இரண்டாம் நிலை SDGs

17 PARTNERSHIPS FOR THE GOALS

உறவு பற்றிய பெறுமதி எதிர்பார்ப்புக்களை புரிந்து கொள்ளலும் அவற்றை அளவிடலும்

பெறுமதி உருவாக்க வெளியீடு

ஒழுங்குறுத்துகை மற்றும் அரசாங்க நிறுவனங்களுடன் பகிரப்பட்ட பெறுமதி

ருபா. 5.2 பில். அரசாங்கத்திற்கு வரி செலுத்தப்பட்டது.

18.0% மொத்தமான CAR (குறைந்தபட்ச ஒழுங்குறுத்துகைத் தேவைப்பாடு - 12.0%)

புச்சியம் இணக்கப்பாடு இன்மைக்கான சகிப்புத்தன்மை.

தே.சே.வங்கியின் பெறுமதி எதிர்பார்ப்பு

வங்கியின் வணிக நடவடிக்கைகளை ஊக்குவிக்கின்ற நியாயமான ஒழுங்குவிதி.

சிறப்பாகவுள்ளது, பணி இடம்பெற்று வருகிறது, அவதானம் தேவையாகவுள்ளது



வணிகப் பங்காளர்கள்

எங்களுடைய ஈடுபாடு எதற்கானது

- எங்களுடைய உயர்-தரச் சேவை வழங்கலில் விநியோகஸ்தர்கள் ஒரு முக்கியமான வகிபாகத்தினைக் கொண்டுள்ளனர்.
- நங்கியின் ESG மூலோபாயத்திற்கு அமைவான விநியோகஸ்தர் ஈடுபாடு.

எங்களது ஈடுபாட்டு மூலோபாயம்

- வணிக கொடுக்கல் வாங்கல்களில் வெளிப்படைத் தன்மை
- வணிகப் பங்காளர்களின் தேவைகள், பிரச்சினைகள் மற்றும் அக்கறை மிக்க விடயங்களை புரிந்து கொள்வதற்கான செயலூக்கம் கொண்ட (எமது வர்த்தக வாக்குறுதி, மூலோபாயம், வணிக இறறைப்படுத்தல்கள் மற்றும் இயக்கப்பாட்டு அம்சங்களுடன் சம்பந்தப்பட்ட விடயங்களை கூட்டிணைத்தல்) மற்றும் பின்னூட்டல் பொறிமுறைகள்
- திட்டமில் மற்றும் கூட்டுச் செயற்பாடுகளை மேம்படுத்தும் வகையில் தகவல்களை பகிர்தல்.

எங்களது ஈடுபாடு எவ்வாறானது

- பொருள் கொள்வனவு மற்றும் இலகபடுத்தல் முகாமைத்துவத்துடன் பிரத்தியேக சந்திப்புகள்.
- விநியோகஸ்தர் உள்வாங்குகை மற்றும் புகுமுக நிகழ்ச்சித்திட்டங்கள்
- சேவை மட்ட உடன்படிக்கை முகாமைத்துவம் மற்றும் சேவை விநியோக பின்னூட்டல் மற்றும் விநியோகஸ்தரின் நன்னடத்தைக் கோவைக்கான இணக்கப்பாடு உள்ளிட்ட கண்காணிப்பு
- தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய பயிற்சி அமர்வுகள்
- நடைமுறையிலுள்ள கள விஜயங்கள்.

பிரதான வணிகப் பங்காளர் எதிர்பார்ப்புகள்

- அனைத்து வணிகப் பங்காளர்களுக்கும் நியாயமானதும் சமமானமான பேணுகை
- செலவுச் சேமிப்பு மற்றும் குறிக்கோள் சார்ந்த செயலாற்றுகை.
- வணிகப் பங்காளித்துவ முகாமைத்துவத்தை மேம்படுத்தல்.

எமது மூலோபாய பதிலளிப்பு

- விநியோகஸ்தர் உடன்படிக்கைகள் தொடர்பிலான தொடர் மீளாய்வு மற்றும் மேம்பாடுகள்.
- சாத்தியமான குறைந்தபட்ச காலப் பகுதியினுள் ஓய்ந்தங்களை வழங்கல் மற்றும் குறித்த காலத்தில் கொடுப்பனவுகளை உறுதிப்படுத்தல்.
- உள்நாட்டு வணிகத் துறைக்கு உதவும் வகையில் நியாயமான விதிமுறைகளுக்கு ஏற்ப தயாரிப்புகள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்தல்.

உசாத்துணை குறிப்புகள்

வலுவான பங்காளித்துவத்தினை கட்டியெழுப்புதல் - பக்கம் 155 - 156

பொருள் சார் விடயங்கள்



சம்பந்தப்பட்ட மூலதனங்கள்



நீற்றுதிமிக அபிவிருத்தி இலக்குகளை (SDGs) இணைத்துக் கொள்ளல்



உறவு பற்றிய பெறுமதி எதிர்பார்ப்புக்களை புரிந்து கொள்ளலும் அவற்றை அளவிடலும்

பெறுமதி உருவாக்க வெளியீடு

வர்த்தகப் பங்காளருடன் பகிரப்பட்ட பெறுமதி

ரூபா. 906.1 மில்.
உள்நாட்டு பொருட் கொள்வனவிற்காக அனுப்பி வைக்கப்பட்டது



ரூபா. 370.1 மில்.

தகவல் தொழில்நுட்ப வேவை வழங்கல் நிறுவனங்களிடம் இருந்தான பொருட் கொள்வனவு



தே.சே.வங்கியின் பெறுமதி எதிர்பார்ப்பு

உள்நாட்டு பொருட் கொள்வனவிற்கு ஆதரவளிப்பதோடு, சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களைக் கட்டியெழுப்புதல்.



- ✓ சிறப்பாகவுள்ளது
- ✓ பணி இடம்பெற்று வருகிறது
- ✓ அவதானம் தேவையாகவுள்ளது



சமூகம் மற்றும் சூழமைவு

எங்களுடைய ஈடுபாடு எதற்கானது

- பரஸ்பர அனுசூலம் கொண்ட உறவுகளைப் பேணும் நோக்கில் எமது சமுதாயத்தின் சவால்கள் மற்றும் அவர்களது அக்கறை மிக்க விடயங்கள் பற்றிய புரிந்துணர்வு.
- எடுத்துக் காட்டுக்களைக் கொண்டு முன்னணி வகிக்கும் வகையில் எமது மூலோபாய வழிமுறைக்கு இணங்க, எமது சமுதாயங்களில் சாத்தியம் மிக்க சமூக-பொருளாதார தாக்கங்களை மேற்கொள்வதற்கு நாங்கள் உழைக்கின்றோம்.
- ஊடகம், கருத்து உருவாக்குனர், செல்வாக்குச் செலுத்துனர், மற்றும் கருத்துக் களமன்றங்கள் போன்றன எமது இயக்கப்படில் தாக்கம் செலுத்தக் கூடியனவாகும்.

எங்களது ஈடுபாட்டு மூலோபாயம்

- எமது பெறுமதி பற்றிய நிலைப்பாட்டினை தொடர்பாடல் செய்வதோடு, வர்த்தக வாக்குறுதிகள் பற்றியும் தொடர்பாடல் செய்தல்.
- செயலாக்கம் கொண்ட தொடர்பாடல் மற்றும் சமூகத்துடனான ஈடுபாடு போன்றன உள்ளிட்ட தொடர் உறவு முகாமைத்துவம்.
- வங்கியின் இயக்கப்பாடுகள் தொடர்பில் நடைமுறையிலுள்ள குழமைவு சார்ந்த பகுப்பாய்வு மற்றும் தாக்க மதிப்பாய்வு.

எங்களது ஈடுபாடு எவ்வாறானது

- பல்வேறு தளங்கள் மூலம் சமூகத்துடனான நேரடியான மற்றும் மறைமுகமான தொடர்பாடல்கள்.
 - நேரடியானவை: கூட்டுறவு இணையத் தளங்கள், சமூக ஊடகங்கள், விளம்பரங்கள், நேர்காணல்கள், பிரசுரங்கள், அறிவித்தல்கள், வருடாந்த அறிக்கைகள், மற்றும் நிதிக் கூற்றுக்கள்.
 - மறைமுகமானவை: திறன் விருத்தி அமர்வுகள், சுற்றாடல் விழிப்புணர்வு அமர்வுகள், சமூக அபிவிருத்திச் செயற்பாடுகள்

பிரதான சமூக மற்றும் சூழமைவு சார்ந்த எதிர்பார்ப்புகள்

- சமூகத்திலுள்ள மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு.
- எங்களது முன்னெடுப்புகள் மீதான தாக்கத்தினை அளவிடுவதற்கான அவதானம் செலுத்துகை.

எமது மூலோபாய பதிலளிப்பு

- அனைவருக்கும் வழங்கக் கூடிய தயாரிப்புகள் மற்றும் சேவைகள்.
- வங்கி, நிதிச் சேவைகள் மற்றும் தகவல்களுக்கான அணுகல்.
- உள்நாட்டு வியாபாரங்களுக்கு உதவும் வகையில் நியாயமான விதிமுறைகளின் கீழ் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்தல்.
- நிதி சார்ந்த ஆதரவு
- தொழில் உருவாக்கம் மற்றும் வணிக வாய்ப்புகள்
- வங்கியினதும் மற்றும் வணிகத்தினதும் நீடுதித் தன்மை.
- பூகோள மற்றும் தேசிய அபிவிருத்தி இலக்குகளை வழங்குதல்.
- செயலாற்றுகை மற்றும் ஆளுகை பற்றிய வெளிப்படைத் தன்மை
- வகைப் பொறுப்பு மிக்க முதலீடு மற்றும் வங்கியியல் நடைமுறைகள்.
- கொவிட்-19 தொற்று நோய் காலப் பகுதியின் பொழுது நிதி சார்ந்த உதவி மற்றும் தொடர் சேவைகளை வழங்கியமை.

உசாத்துணை குறிப்புகள்

- சமூகத்தின் வளர்ச்சியினைக் கட்டியெழுப்புதல் - பக்கம் 158-161
- நிறுவன நீடுறுதித் தன்மைக் கலாசாரம் மற்றும் வணிக மாதிரி - பக்கம் 73-76

பொருள் சார் விடயங்கள்



சம்பந்தப்பட்ட மூலதனங்கள்



நீடுறுதிமீக்க அபிவிருத்தி இலக்குகளை (SDGs) இணைத்துக் கொள்ளல்

ஐ.நா. வின் முதல்நிலை SDGs



ஐ.நா. வின் இரண்டாம் நிலை SDGs



உறவு பற்றிய பெறுமதி எதிர்பார்ப்புகளை புரிந்து கொள்ளவும் அவற்றை அளவிடவும்

பெறுமதி உருவாக்க வெளிப்பு

சமூகம் மற்றும் சுற்றாடலுடன் பகிரப்பட்ட பெறுமதி

18,556 m³
நீர் நுகர்வில் குறைவு



344,347 kWh
நீர் நுகர்வில் குறைவு



தே.சே.வங்கியின் பெறுமதி எதிர்பார்ப்பு

“சிறந்த கூட்டுறவுப் பிரஜை” எனும் நிலை



இளைஞர் மற்றும் யுவதிகளை வலுவுட்டல்



சமூகங்களுடனான பங்கேற்றல்கள்



- சிறப்பாகவுள்ளது
- பணி இடம்பெற்று வருகிறது
- அவதானம் தேவையாகவுள்ளது

முகாமைத்துவ உரையாடல் மற்றும் பகுப்பாய்வு

நீதியியல்
முலதனம்

100

தொழிற்பிழிவுகள்
பற்றிய மீளாய்வு

111

உற்பத்தி
செய்யப்பட்ட
முலதனம்

116

புலமை முலதனம்

123

மனித முலதனம்

130

சமூக மற்றும்
உறவுசார் முலதனம்

148

இயற்கை
முலதனம்

162



நிதியியல் மூலதனம்

எமது நிதியியல் மூலதனத்தின் முக்கிய கூறுகள்

எமது வலுவான நிதியியல் மூலதனமானது நிலைபெறத்தக்க பெறுமதி உருவாக்கத்திற்காக ஈடுபடுத்துவதற்கு கிடைக்கப்பெறுகின்ற நிதியங்களைக் கொண்ட தொகுதியாகும். தேசிய சேமிப்பு வங்கியில், எமது நிதியியல் மூலதனமானது பொதுத் திறைசேரியினால் பங்களிக்கப்பட்ட நிதிசார் வளங்களையும் எமது தொழில் நடவடிக்கைகள் ஊடாக உருவாக்கப்பட்ட நிதியங்களையும் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக, தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுத்துவதற்கு வங்கிக்குக் கிடைக்கப்பெறுகின்ற நீண்ட கால நிதியங்களை இது கொண்டிருப்பதுடன் பங்குரிமைமூலதன நிதியிடல், பிடித்துவைக்கப்பட்ட உழைப்புகள், மற்றும் தகைமைபெறுகின்ற நிபந்தனைகளை நிறைவுசெய்கின்ற படுகடன் என்பவற்றையும் உள்ளடக்குகின்றது. எமது வங்கித்தொழில் தொழிற்பாடுகள் எமது நிதியியல் மூலதனத்தின் அளவிலேயே அதிகளவில் தங்கியிருக்கின்றது என்ற ரீதியில் எமது நிதியியல் மூலதனத்தை முகாமைசெய்வதை பாரிய பொறுப்பொன்றாக நாம் கருதுகின்றோம்.

௮ முக்கிய உள்ளீடுகள்

- காகம் காசுக்கு சமமானவைகளும்
- பங்கு மூலதனமும் ஒதுக்கல்களும்
- வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைத்த வைப்புகள்
- நீண்ட மற்றும் குறுகிய கால கடன்பெறுதல்கள்

௯ முக்கிய சவால்கள்

- தனியார் துறைக்கான கொடுகடன் வளர்ச்சியில் மந்தநிலை
- பொருளாதார நெருக்கடி
- மூலதனத்தின் மீதான ஒழுங்குமுறைப்படுத்தல் அழுத்தங்கள்
- அரசாங்கப் பிணையங்களில் கட்டாய முதலீட்டில் இருந்து ஈட்டப்பட்ட மற்றும் கடன்கள் மற்றும் முற்பணங்களை பகிர்ந்தளித்தலில் இருந்தான வருமானத்திற்கிடையில் உயர் விட்டுக்கொடுப்புகள்
- அதிகரித்து வரும் குறைந்த செலவு நிதியிடல்
- அதிகரித்த வரிகள்
- கடன் வழங்குவதற்கான குறைவடைந்த வாடிக்கையாளர்களேவி

௧௦ முக்கிய வாய்ப்புகள்

- வட்டி வீத உயர்வுகள் காரணமாக வருவாயில் அதிகரிப்பு
- தொழிற்பாட்டு உன்னதத்தை அடைவதற்கான இயலுமை
- புதிய வருமானம் ஈட்டும் வழிகளைக் கண்டறியும் வாய்ப்பு

௧௧ முக்கிய உள்ளீடுகள்

உபாயச் செயலாற்றம்

வட்டி வருமான வளர்ச்சி

31.6%

(2021 - 7.3%)

வட்டி வருமானம்

ரூ. 172.9 பில்லியன்

(2021 - ரூ. 131.4 பில்லியன்)

வருமாத்திற்கான - செலவு விகிதம்

62.95% (2021 - 33.17%)

பங்குதாரர்களுக்கான பெறுமதி

பங்குரிமைமூலதனம்
மீதான ஆதாயம்

3.40% (2021 - 33.92%)

பங்குகொன்றிற்கான பங்கிலாபம் -

ஏதுமில்லை (2021 - ரூ. 3.72)

உயர் சாத்தியமீக்க இடர்நேர்வுத் தொகுப்பு

ஏற்பாட்டு உள்ளடக்க விகிதம் (கட்டம்

3): 38.9%

(2021 - 31.5%)

செயலாற்றமற்ற கடன் விகிதம்

3.98%

(2021 - 2.97%)

வைப்புகள் மற்றும் கடன்களில் வளர்ச்சி

கடன்கள் மற்றும் முற்பணங்கள்

வளர்ச்சி: **2.6%**

(2021 - 4.3%)

திரட்டப்பட்ட வைப்புகள்

ரூ. 15.8 பில்லியன்

(2021 - ரூ. 192.6 பில்லியன்)

வலுவான மூலதனமும் திரவத்தன்மையும்

மொத்த மூலதனப்
போதுமை விகிதம்

18.00%

(2021 - 20.83%)

அனைத்து நாணய திரவத்தன்மை
உள்ளடக்க விகிதம்

193.49%

(2021 - 240.43%)

எமது நிதியியல் மூலதனத்தை நாம் எவ்வாறு வளர்க்கின்றோம்

- | | | | |
|---|--|--|--|
| <p>1 வருவாய் ஈட்டும் வழிகளை மேம்படுத்துதல் மற்றும் செலவு மட்டங்களை உகந்ததாக்குதல் ஊடாக இலாபத்தன்மையில் நிலையான வளர்ச்சியைப் பேணுவதன் மூலம் வலுவான உபாய செயலாற்றத்தை அடைந்துகொள்ளுதல்.</p> | <p>2 சவால்களுக்கு மத்தியில் கடன் வழங்குதல், முதலீட்டு வாய்ப்புகளை அநுகூலமிக்கவாறு பயன்படுத்துதல் மற்றும் முன்மதிமிக்க படுகடன் தொகுப்பை முகாமைசெய்தல் என்பன ஊடாக ஐந்தொகை வளர்ச்சியினை உறுதிசெய்தல்.</p> | <p>3 மூலதன அளவுகளை ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்படுத்தல்களுக்கு மேல் அத்துடன் வங்கியின் இடர்நேர்வு ஏற்பினுள் பேணுதல்.</p> | <p>4 வங்கியின் தொழிற்பாடுகளின் சீரான இயக்கத்தையும் நிதியியல் முறைமையினுள் நம்பிக்கையினையும் உறுதிசெய்வதற்கு போதுமான நிதியிடலைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் திரவத்தன்மை மட்டங்களை முகாமைசெய்தல்.</p> |
|---|--|--|--|

எமது நிதியியல் மூலதனத்தை நாம் எவ்வாறு அநுகூலமிக்க விதத்தில் பயன்படுத்துகின்றோம்

- | | |
|--|---|
| <p>புலமை மூலதனம்
பல காலமாக நிதியியல் செயலாற்றுகையில் நிலையான முன்னேற்றம், தொழில்துறையில் வங்கியின் நம்பகத்தன்மையினையும் நற்பெயரையும் மேம்படுத்த உதவுகிறது. வர்த்தகநாமம் பற்றிய எண்ணப்பாங்கினை உருவாக்குவதற்கான நிதியிடல் முயற்சிகளும் ஊழியர் திறன்களும் வலுவான புலமை மூலதனத்தை உருவாக்குகின்றன.</p> | <p>மனித மூலதனம்
வலுவான நிதியியல் பெறுபேறுகள், சராசரிக்கும் அதிகமான சம்பளங்கள் மற்றும் சலுகைகள் வாயிலாக ஊழியர்களுக்காக உருவாக்கப்பட்ட செல்வத்தை அதிகரிப்பதற்கும் அதன் மூலம் ஊக்கத்தையும் ஊழியர் திருப்தியையும் அதிகரித்து, அத்துடன் ஊழியர் புரள்வை குறைவடையச்செய்வதற்கு வங்கியை இயலச் செய்வதுடன் பயிற்சி மற்றும் அபிவிருத்திகளில் முதலீடுதல் ஊழியர் திறன்களையும் வினைத்திறனையும் அதிகரிக்கின்றது.</p> |
| <p>சமூக மற்றும் உறவு மூலதனம்
அனைத்து முக்கிய அக்கறைதாரர்களின் தேவைகளையும் நிறைவுசெய்வதற்கு மூலவளங்களை ஒத்திசைவான விதத்தில் ஒதுக்கீடுசெய்வதற்கு சிறந்த நிதியியல் பெறுபேறுகள் வங்கிக்கு உதவும். நிறுவன சமூக பொறுப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பது வங்கிக்கும் சமூகத்திற்கும் இடையிலான இணைப்பை வலுப்படுத்துகின்றது. அதேவேளை, பௌதீக மற்றும் எண்ணியல் உட்கட்டமைப்பு வசதிகள் இரண்டிலும் முதலீடுவது வலுவான வாடிக்கையாளர் இணைப்புகளை உருவாக்குவதுடன் வினைத்திறன்மிக்க வழங்குநர் வலையமைப்புகளையும் இயலச்செய்கின்றது.</p> | <p>இயற்கை மூலதனம்
நிலைபெறுதன்மை முயற்சிகளுக்கான நிதியியல் ஆதரவளித்தலானது வங்கியின் காபன் சுவடுகளை குறைக்கின்றது.</p> |
| <p>உற்பத்தி செய்யப்பட்ட மூலதனம்
எண்ணியல் மற்றும் பௌதீக உட்கட்டமைப்பு வசதிகளில் உள்ள முதலீடுகள் வங்கியின் சொத்துத் தளத்தை வலுப்படுத்துகின்றன.</p> | |

சாத்தியமான விட்டுக்கொடுத்தல்கள்

- ① நிதியிடல் தேவைப்பாடுகளுக்கு ஆதரவளிப்பதற்கு சொத்துகள் மீது போதுமான ஆதாயத்திற்கான தேவையுடன் மூலதனச் செலவினத்தை பொறுப்பேற்றதற்கான வங்கியின் இயலுமையை சமநிலைப்படுத்தப்பட வேண்டிய தேவை காணப்படுகின்றது.
- ② ஆளுகையினையும் உள்ளக கட்டுப்பாடுகளையும் மேம்படுத்துவதன் மீது செலவிடப்படும் முயற்சிகளும் வளங்களும் மூலதனச் செலவினத்தை நாம் பேணுவதை அல்லது குறைப்பதை உறுதிசெய்யும்.

→ நிதியியல் மூலதனம்

 ஐக்கிய நாடுகளின் நிலைபெறத்தக்க அபிவிருத்தி இலக்குகளுக்கான பங்களிப்பு

முதன்மை ஐக்கிய நாடுகளின் நிலைபெறத்தக்க அபிவிருத்தி இலக்குகள்



சமூகத்தில் பொருளாதார அபிவிருத்தியையும் சிறந்த வாழ்க்கைத் தரங்களையும் கொண்டு வரவல்ல கல்வியையும் சம வாய்ப்புகளையும் ஊழியர்களுக்கு வழங்குவதற்கு பயிற்சி மற்றும் அபிவிருத்தியில் முதலீடுகள்



எண்ணியல் மற்றும் பெளதீக உட்கட்டமைப்பு ஊடாக உற்பத்திகள் மற்றும் சேவைகளில் புத்தாக்கத்திற்கு ஆதரவளித்தல்



மனிதநேயக் கருத்திட்டங்கள் அதேபோன்று கண்டறிதல் மற்றும் வெளியிலிருந்து சேவைபெறுதல் ஊடாகத் தாக்குப்பிடிக்கும் தன்மை மூலமாக பொருளாதாரரீதியாக நிலைபெறத்தக்க சமூகங்களை கட்டியெழுப்ப்தல்.

இரண்டாம்நிலை ஐக்கிய நாடுகளின் நிலைபெறத்தக்க அபிவிருத்தி இலக்குகள்

→ உருவாக்கப்பட்டு பகிரப்பட்ட நேரடி பொருளாதாரப் பெறுமதி

அட்டவணை 10

உருவாக்கப்பட்டு பகிரப்பட்ட நேரடிப் பொருளாதாரப் பெறுமதி	2022 ரூ. மில்லியன்	2021 ரூ. மில்லியன்
மீள்வருவனவற்றுக்கு உருவாக்கப்பட்ட நேரடிப் பொருளாதாரப் பெறுமதி:	174,557	134,939
தொழிற்படுத்தல் செலவுகள்	12,206	10,297
வைப்பாளர்கள்	140,477	76,809
ஊழியர்கள்	13,791	12,970
மூலதன வழங்குநர்கள்	-	3,500
அரசாங்கம் (பங்கிலாபங்கள் நீங்கலாக)	5,578	12,965
பிடித்துவைக்கப்பட்ட பொருளாதாரப் பெறுமதி	2,504	18,398
பகிர்ந்தளிக்கப்பட்ட பொருளாதாரப் பெறுமதி	172,053	116,541

பொருண்மை, அக்கறைதாரர்கள், குறுகியதிலிருந்து நீண்ட கால உபாய முன்னுரிமைகள் உடனான தொடர்புகை

பொருண்மை விடயங்கள்



தொடர்புடைய அக்கறைதாரர்கள்



குறுகியதிலிருந்து நீண்ட கால உபாய முன்னுரிமைகள்



1 உபாயரீதியான செயலாற்றம்

→ தொகுக்கப்பட்ட வருமானக் கூற்று


விபரம்	2022 ரூ. மில்லியன்	2021 ரூ. மில்லியன்	2020 ரூ. மில்லியன்	2022 எதிர் 2021 ஆண்டுக்கு ஆண்டு மாற்றம் (%)
A மொத்த வருமானம்	174,557.2	134,939.4	127,547.1	29.4
B தேறிய வட்டி வருமானம்	32,462.9	54,629.6	34,890.2	(40.6)
C தேறிய வட்டியில்லா வருமானம்	1,357.2	3,293.5	4,880.5	(58.8)
மொத்த தொழிற்படுத்தல் வருமானம்	33,820.2	57,923.1	39,770.7	(41.6)
D சேத இழப்பு அறவீடுகள்	4,862.2	4,304.4	4,873.8	13.0
தேறிய தொழிற்படுத்தல் வருமானம்	28,958.0	53,618.6	34,896.9	(46.0)
E தொழிற்படுத்தல் செலவுகள்	21,195.2	19,074.9	15,465.6	11.1
வரிகளுக்கு முந்திய தொழிற்படுத்தல் இலாபம்	7,762.7	34,543.8	19,431.3	(77.5)
நிதியியல் சேவைகள் மீதான பெறுமதிசேர் வரி	3,185.9	6,162.4	3,786.7	(48.3)
F நிதியியல் சேவைகள் மீதான சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு அறவீடு	67.3	-	-	-
G வருமான வரிக்கு முந்திய இலாபம்	4,509.6	28,381.4	15,644.6	(84.1)
F கழிக்குக: வருமான வரிச் செலவுகள்	1,979.9	6,261.8	5,536.7	(68.4)
G ஆண்டுக்கான இலாபம்	2,529.7	22,119.6	10,107.9	(88.6)

அட்டவணை 11

அ) மொத்த வருமானம்

வங்கியின் மொத்த வருமானமானது வட்டி வருமானம், தேறிய கட்டணம் மற்றும் தரகு அடிப்படையிலான வருமானம், வர்த்தகப்படுத்தலிலிருந்து தேறிய இலாபம்/(நட்டம்), இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர்தரப்பட்டு பெறுமதியில் நிதியியல் சாதனங்களில் இருந்து தேறிய சீர்தரப்பட்டு பெறுமதி இலாபம்/(நட்டம்), நிதியியல் சொத்துகளில் இனங்காணாமையிலிருந்து தேறிய இலாபம்/(நட்டம்) மற்றும் ஏனைய தேறிய தொழிற்படுத்தல் வருமானம் ஆகியவற்றை கொண்டமைந்தது. 2022ஆம் ஆண்டுக்கான தேசிய சேமிப்பு வங்கியின் மொத்த வருமானம் 2021 ஆம் ஆண்டின் ரூ. 134.9 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ. 174.6 பில்லியனாக காணப்பட்டது. வங்கியின் மொத்த வருமானத்தில் 99.1% சதவீதத்திற்கு வட்டி வருமானம் வகைகூறியதுடன் படுகடன் சாதனங்களில் முதலீட்டில் இருந்து கிடைத்த வட்டி வருமானத்தில் அதிகரிப்பு மற்றும் மிதக்கும் வீதத்தில் அமைந்த கடன்கள் மற்றும் முற்பணங்களில் வட்டி வீதங்களில் அதிகரிப்பு என்பவற்றினால் முதன்மையானதாக ஆதரவளிக்கப்பட்டு, 2021ல் அறிக்கையிடப்பட்ட ரூ. 131.44 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ரூ. 172.94 பில்லியனாக உயர்வடைந்து 31.6% சதவீதம் கொண்ட வளர்ச்சியினை பதிவுசெய்தது.


ஆ) தேறிய வட்டி வருமானம்



மீளாய்வுக்குட்படுகின்ற காலப்பகுதியில் வங்கியின் தேறிய வட்டி வருமானம் ரூ. 32.5 பில்லியனாக முன்னைய ஆண்டின் தொகையான ரூ. 54.6 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 40.6% சதவீதம் கொண்ட வீழ்ச்சியினை எடுத்துக்காட்டியது. தேறிய வட்டி வருமானத்தில் இவ்வீழ்ச்சியானது வட்டி வீதங்களில் எதிர்பாராத உயர்வின் விளைவாக வட்டிச் செலவுகளின் அதிகரிப்பு காரணமாக அமைந்தது. உயர்வான வட்டி வீதங்களின் விளைவாக நிலையான வைப்புகள் மீதான வட்டி வீதங்களை உயர்த்துவதற்கு வங்கி நிர்ப்பந்திக்கப்பட்டதுடன் ஏற்கனவே குறைவான வட்டி வீதங்களில் காணப்பட்ட தமது நிலையான வைப்புகளை உயர்வான வட்டி வீதங்களுக்கு நகர்த்தியதன் மூலம் இதன் அனுகூலத்தை வாடிக்கையாளர்கள் பெற்றமையால் வட்டிச் செலவுகள் 2022 இன் ரூ. 140.5 பில்லியனாக 82.9% சதவீதத்தினால் அதிகரிக்க காரணமாக அமைந்தது.

இக்கடன்களில் பெரும்பாலானவை குறைவான வட்டி வீதங்களைக் கொண்ட காலப்பகுதியில் நிலையான வீதங்களில் வழங்கப்பட்டிருந்தமையால் 2022 இன் இறுதிவரையிலும் அதன் கடன்கள் மற்றும் முற்பணங்கள் சொத்துப்பட்டியலின் வட்டி வீதங்களை சீராக்குவதற்கு வங்கிக்கு இயலாதிருந்தது. இதற்கு மேலதிகமாக, வங்கி அதன் வைப்புகளின் 60% சதவீதமானவற்றை அரசாங்கப் பிணையங்களில் முதலீடுவதற்கு வேண்டப்பட்டிருந்ததுடன் 2019 தொடக்கம் 2022 ஏப்பிரல் வரை குறைவான வட்டி வீத சூழலின் காரணமாக, நியாயமான இலாபத்தினை ஈட்டும் பொருட்டு குறைவான விளைவைத் தரும் திறைசேரி உண்டியல்களை விட உயர்வான விளைவுகளை வழங்கிய நீண்ட காலங்களுடன் கூடிய திறைசேரி முறிகளில் அது முதலிட வேண்டியிருந்தது. எனினும், வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்ட போது திறைசேரி முறைகளில் மேற்கொள்ளப்பட்ட நீண்டகால முதலீடுகள், வைப்புகளை போன்று அதேவேகத்தில் சீர்செய்யப்பட்டிருக்கவில்லை. இச்சவால்களுக்கு மத்தியில், 2022 ஆம் ஆண்டுக்கான வங்கியின் வட்டி வருமானம் ரூ. 172.9 பில்லியனாக அதிகரித்து, முன்னைய ஆண்டிலிருந்து 31.6% சதவீத அதிகரிப்பை எடுத்துக்காட்டிய அதேவேளை வட்டிச் செலவுகள் 82.9% சதவீதத்தில் உச்சம் தொட்டன. இதன் விளைவாக, வட்டி வருமானத்தின் அதிகரிப்பை விஞ்சிச் சென்ற வட்டிச் செலவுகளின் அதிகரிப்புடன் வங்கியின் தேறிய வட்டி எல்லை 2021 இன் 3.71% சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2022 இறுதியில் 2.03% சதவீதமாகக் குறைவடைந்தது.


க) வட்டியல்லா வருமானம்



2022 இல் அதன் தேறிய வட்டியல்லா வருமானத்தில் வங்கி குறிப்பிடத்தக்க வீழ்ச்சியொன்றினை அனுபவித்து, 2021 இல் அறிக்கையிடப்பட்ட ரூ. 3.29% பில்லியனிலிருந்து 58.8 சதவீதத்தினால் சடுதியாக வீழ்ச்சியடைந்தது. வர்த்தகப்படுத்தல் நடவடிக்கையில் இருந்து உருவான ரூ. 971.43 பில்லியன் கொண்ட நட்டம் அத்துடன் தேறிய கட்டணம் மற்றும் தரகு வருமானத்தில் ரூ. 902.76 பில்லியன் கொண்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சி என்பன உள்ளடங்கலாக பல காரணிகள் இவ்வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தன. ரூ. 26.2 பில்லியன் பெறுமதியான மதிப்பிழப்பு செலவில் நிதியில் சொத்துகளை இனங்காணாமையில் இருந்தான நட்டங்கள் மற்றும் தேறிய தொழிற்படுத்தல் வருமானத்தில் ரூ. 103.79 பில்லியன் குறைவு என்பனவும் தேறிய வட்டியல்லாத வருமானத்தில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சிக்கு பங்களித்தன.

➔ நிதியியல் மூலதனம்

✱ சேதஇழப்பு அறவீடுகள்




நாட்டின் வெளிநாட்டு பொதுப் படுகடனை மறுசீரமைப்பதற்கான அரசாங்கத்தின் அறிவித்தலை தொடர்ந்து, வெளிநாட்டு நாணயத்தில் பெயர்குறிக்கப்பட்ட அரசாங்க பிணைய சாதனங்கள் மீதான சாத்தியமான உச்ச வரம்புகளை எதிர்பார்த்து பல வங்கிகள் கணிசமான ஏற்பாடுகளை மேற்கொண்டமை மூலம் சேதஇழப்பு அறவீடுகளுக்கான தொழிற்துறை சராசரியில் பரந்த அடிப்படையிலான உயர்வொன்றுக்கு மத்தியில், ஆண்டு காலப்பகுதியில் தேசிய சேமிப்பு வங்கியின் சேதஇழப்பு அறவீடுகள் மிதமான மட்டத்தில் பேணப்பட்டது. வெளிநாட்டு நாணயத்தில் பெயர்குறிக்கப்பட்ட அரசாங்க பிணையங்களில் வங்கியின் மொத்த முதலீடு, முன்னைய ஆண்டில் அறிக்கையிடப்பட்ட ₹. 14.2 பில்லியன் தொகையுடையதாக இருந்து, 2021 டிசம்பர் 31 அன்றுள்ளதன்படி ₹. 9.4 பில்லியனாக குறைவடைந்தது. தொழிற்துறையின் சராசரியுடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டு நாணயத்தில் பெயர்குறிக்கப்பட்ட அரசாங்க பிணைய முதலீடுகளின் வங்கியின் சிறியளவான சொத்துப்பட்டியலின் காரணமாக அதன் சேதஇழப்பு செலவுகள் 12.96% சதவீதத்தினால் மாத்திரம் அதிகரித்து, கடன்கள் மற்றும் முற்பணங்கள் கணக்கு மீதான ஏற்பாடு மேற்கொள்ளலின் முதன்மைக் காரணமாக ஒப்பிடத்தக்க ஆண்டின் ₹. 4.3 பில்லியனுடன் ஒப்பிடுகையில் மீளாயப்படுகின்ற ஆண்டிற்காக ₹. 4.9 பில்லியனை எட்டியது.

வங்கிக்கான மொத்த தேறிய செயலாற்றமற்ற கடன் விகிதம் 2021 இல் 2.97 வீதத்தில் இருந்து 2022 இல் 3.98 சதவீதத்திற்கு அதிகரித்தது. மொத்தக் கடன்களுக்கான கட்டம் 3 கடன்கள் நியதிகளில் (சேதஇழப்பை கழித்து), வங்கியானது 2.82 சதவீதம் கொண்ட விகிதத்தை பேணக்கூடியதாக இருந்தது இது 6.5 சதவீதம் கொண்ட தொழிற்துறை சராசரியை விட குறைவாக இருந்தது. பொருளாதார அடிப்படைகள் சீர்குலைந்தமை, சமூக அமைதியின்மை மற்றும் அரசியல் உறுதிப்பாடின்றமை போன்ற காரணிகளை உள்ளடக்கியிருந்த அதிகம் நிச்சயமற்ற மற்றும் தளம்பல் மிக்க சூழ்நிலையின் கீழ், உயர் சாத்தியம்மிக்க இடர்நேர்வு துறைகளில் எதிர்பார்த்திராத இடர்நேர்வு காரணிகளை வங்கி கருத்தில் கொண்டது. இதன் விளைவாக வங்கி இத்தகைய நிலைமைகளுக்கு கூடுதல் ஏற்பாடுகளை மேற்கொண்டது.

செலவை மீதப்படுத்தும் உபாயங்களையும் முன்முயற்சிகளையும் நடைமுறைப்படுத்துகின்றதற்கு மத்தியிலும், ஆளணிச் செலவு, தேய்மானம் மற்றும் மதிப்பிழப்பு அத்துடன் ஏனைய மேந்தலைச் செலவுகள் என்பவற்றை உள்ளடக்கியிருந்த தொழிற்படுத்தல் செலவுகள் பரந்தளவிலான விலை அதிகரிப்பின் காரணமாக 2021 இன் ₹. 19.1 பில்லியனிலிருந்து 2022 இல் ₹. 21.2 பில்லியனுக்கு 11.12% சதவீதத்தினால் அதிகரித்தன. தொழிற்படுத்தல் செலவுகளின் 65.06% சதவீதத்திற்கு வகைகூறுகின்ற ஆளணிச் செலவுகள் முன்னைய ஆண்டின் 13 பில்லியனிலிருந்து ₹. 13.8 பில்லியனாக ₹. 6.32% சதவீதத்தினால் உயர்வடைந்தன. தொழிற்படுத்தல் செலவுகளின் 6.67% சதவீதத்தினைக் கொண்ட தேய்மானம் மற்றும் மதிப்பிழப்புச் செலவுகள் முன்னைய ஆண்டின் ₹. 1.39 பில்லியனிலிருந்து

✱ தொழிற்படுத்தல் செலவுகள்



ரூ. 1.41 பில்லியனுக்கு 2.08% சதவீதத்தினால் அதிகரித்தன. நிருவாகம் மற்றும் தாபனச் செலவுகள் அத்துடன் பணிப்பாளர்களின் ஊதியங்கள் எனவற்றை உள்ளடக்குகின்ற எணைய தொழிற்படுத்தல் செலவுகள், ரூ. 6 பில்லியனுக்கு 26.94% சதவீதத்தினால் அதிகரித்தன. இதன் விளைவாக, வங்கியின் வருமானத்திற்கான செலவு விகிதம் (வரிகள் இன்றி), குறைவான தொழிற்படுத்தல் வருமானம் (சேத இழப்பிற்கு முன்னர்) பணவீக்க நிலமைகள், இலங்கை ரூபாவின் மதிப்பிறக்கம் என்பன காரணமாக 2021இன் 33.17% சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 62.95% சதவீதத்தில் குறிப்பிடத்தக்களவு உயர்வாக காணப்பட்டது.

உ வரிவீதப்பு

☞ GRI 207-3

2022 ஆம் ஆண்டுக்கான வங்கியின் மொத்த வரிச் செலவுகள் ரூ. 5.2 பில்லியனாகவிருந்ததுடன் வருமான வரிகள் (ரூ. 2.0 பில்லியன்), நிதியில் சேவைகள் மீதான பெறுமதிசேர் வரி (ரூ. 3.2 பில்லியன்) மற்றும் நிதியியல் சேவைகள் மீதான சமூக பாதுகாப்பு பங்களிப்பு அறவீடு (ரூ. 67.3 மில்லியன்) ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது. நிதியியல் செலவுகள் மீதான பெறுமதிசேர் வரி மற்றும் வருமான வரி மீதான வரி வீதங்கள் அதிகரித்த போதிலும், குறைவான இலாபத்தன்மை காரணமாக 2022 காலப்பகுதியில் வரிச்செலவுகள், 2021 அறிக்கையிடப்பட்ட ரூ. 12.4 பில்லியனிலிருந்து 57.9% சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தன.


குறைவான தொழிற்படுத்தல் இலாபம் அதேபோன்று முன்னைய ஆண்டுகளிலிருந்து மிகை ஏற்பாடுகளின் திரும்பல்கள் என்பவற்றுடன் ஒன்றிணைந்து நடு ஆண்டில் வருமான வரி வீதம் 24% சதவீதத்திலிருந்து 30% சதவீதத்திற்கு அதிகரிக்கப்பட்டமையால் மொத்த விளைவு வட்டி வீதம் கடந்த ஆண்டில் அவதானிக்கப்பட்ட 22.06% சதவீதத்திலிருந்து 2022 இல் 43.90% சதவீதத்திற்கு அதிகரித்தது.

ஏற்புடைய வரிவீதப்பு வீதங்களில் மாற்றங்கள்

வகை	2022 %	2021 %
நிதியியல் சேவைகள் மீதான பெறுமதிசேர் வரி	18	15
சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு	2.5	-
வருமான வரி வீதம்	30	24

அட்டவணை 12 →

எ இலாபத்தன்மை



2022 இல் வங்கியின் வரிக்கு முந்திய இலாபம் ரூ. 4.51 பில்லியனாக இருந்து 2021 இல் அறிக்கையிடப்பட்ட ரூ. 28.4 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 84.1% சதவீதம் கொண்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சி ஒன்றாக இருந்தது. அதேபோன்று ஆண்டுக்கான வரிக்கு பிந்திய இலாபமும் முன்னைய ஆண்டின் ரூ. 22.1 பில்லியனில் இருந்து ரூ. 2.5 பில்லியனுக்கு குறைவடைந்தது. இலாபங்களின் வீழ்ச்சிக்கு முன்று முக்கிய காரணிகள் காரணமாக அமையக்கூடியதாகவிருந்தது. அதாவது, வட்டி வருமான வளர்ச்சியினை விஞ்சிச் சென்ற வட்டிச் செலவுகளில் கணிசமான அதிகரிப்பு, வட்டியல்லா வருமானத்தில் வீழ்ச்சி மற்றும் சேதஇழப்பு ஏற்பாடுகள் உள்ளடங்கலாக தொழிற்படுத்தல் செலவுகளில் அதிகரிப்பு என்பனவாகும். வங்கியின் இலாபத்தன்மையின் வீழ்ச்சிக்கு விளைவு இலாப எல்லை முகாமைத்துவம், சொத்துப்பட்டியல் தரம், செலவு வினைத்திறன்கள் மற்றும் கடன்வழங்கல் வாய்ப்புகள் மீது பயன்பெறுவதற்கான வங்கியின் இயலுமை என்பனவற்றுக்கான சாத்தியமான அச்சுறுத்தலின் காரணமாக அமைந்தது.

வரிக்கு பிந்திய இலாபத்தில் பதிவான வீழ்ச்சியின் விளைவாக சொத்துகள் மீதான ஆதாயமும் 2021 இன் இறுதியில் உள்ளவாறு அறிக்கையிடப்பட்ட 1.93% சதவீதத்திற்கு எதிராக 2022 இல் 0.28% சதவீதத்திற்கு சீர்குலைந்தது. அதேபோன்று பங்குரிமைமூலதனம் மீதான ஆதாயமும் கடந்த ஆண்டு காலப்பகுதியில் அறிக்கையிடப்பட்ட 33.92% சதவீதத்திலிருந்து 2022இல் இறுதியில் உள்ளவாறு 3.40% சதவீதமாக மோசமடைந்தது.

→ நிதியியல் மூலதனம்

2 ஐந்தொகை வளர்ச்சி

→ * தொகுக்கப்பட்ட நிதியியல் நிலமைக் கூற்று

	2022 ரூ. மில்லியன்	2021 ரூ. மில்லியன்	2020 ரூ. மில்லியன்	2022 எதிர் 2021 ஆண்டுக்கு ஆண்டு மாற்றம் (%)
A மொத்த சொத்துகள் இதில் அடங்குவன	1,616,686.1	1,579,097.7	1,363,808.4	
B கடன்களும் முற்பணங்களும்	553,027.3	538,941.8	516,795.2	2.6
சீர்மதிப்பு பெறுமதியில் அளவிடப்பட்ட இலாபம் அல்லது நட்டம் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் சொத்துகள்	14,173.9	19,572.9	11,221.7	(27.6)
C படுகடன் மற்றும் ஏனைய சாதனங்கள்	919,129.4	935,350.1	754,233.3	(1.7)
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்மதிப்பு பெறுமதியில் அளவிடப்பட்ட நிதியியல் சொத்துகள்	27,662.8	13,817.6	15,271.8	100.2
துணை நிறுவனங்களிலுள்ள முதலீடுகள்	7,311.0	4,811.0	4,811.0	52.0
D ஏனைய சொத்துகள்	56,306.9	33,655.3	23,033.8	67.3
E மொத்த பொறுப்புகள் இதில் அடங்குவன	1,543,793.9	1,503,085.0	1,309,394.5	2.7
F வைப்பாளர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை	1,476,739.8	1,428,467.4	1,237,123.8	3.4
ஏனைய கடன்பெறுநர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை	16,766.0	7,719.5	8,159.6	117.2
G படுகடன் பிணையங்கள் வழங்கல்	23,778.3	37,529.0	31,773.8	(36.6)
வங்கிகளுக்கு செலுத்தப்படவேண்டியவை	4,086.7	7,686.6	12,862.3	(46.8)
H மொத்த பங்குரிமைமூலதனம்	72,892.2	76,012.8	54,413.9	(4.1)
மொத்த பங்குரிமைமூலதனமும் பொறுப்புகளும்	1,616,686.1	1,579,097.7	1,363,808.4	2.4

அட்டவணை 13 →


அ) மொத்த சொத்துகள்

தேசிய சேமிப்பு வங்கியானது தேசிய பொருளாதாரம் அத்துடன் குறிப்பாக வங்கித் தொழிற்துறை சந்தித்த பேரளவிலான சவால்களுக்கு மத்தியிலும் வெறுமனே 50 ஆண்டுகளில் மொத்த சொத்துகளில் ரூ. 1.6 ரில்லியனை பதிவுசெய்ததன் மூலம் முக்கிய மைல் கல்லினை அடைந்தது. 2022 இறுதியில் உள்ளவாறு தேசிய சேமிப்பு வங்கியின் சொத்துத் தளம் முன்னைய ஆண்டின் ரூ. 1.58 ரில்லியனுடன் ஒப்பீடுகையில் ரூ. 1.62 ரில்லியனை எய்தி 2.4% இனால் பெயரளவில் வளர்ச்சியடைந்தது. கடன்கள் மற்றும் முற்பணங்களில் சிறிதளவு அதிகரிப்பு அதேபோன்று அரசாங்க பிணையங்கள், தொகுதிக்கடன்கள் என்பவற்றில் முதலீடுகள் மற்றும் திறைசேரியிடம் இருந்து கிடைக்கப்பெறத்தக்க வட்டி என்பவற்றில்

சிறிதளவான அதிகரிப்பு என்பன இதற்கு முதன்மைக் காரணமாக அமைந்தது. எவ்வாறாயினும், இவ்வளர்ச்சியானது 2021இல் பதிவாகிய 15.8% சதவீதத்தை விட குறைவாகவிருந்தது. மறுபுறம், வங்கியின் வைப்பு தளமானது, முன்னைய ஆண்டின் ரூ. 1.43 ரில்லியன் கொண்ட தளத்துடன் ஒப்பீடுகையில் 2022 இறுதியில் ரூ. 1.48 ரில்லியனை எய்தி 3.4% சதவீதத்தால் அதிகரித்தது.

மொத்த சொத்துகள்

வரைபடம் 14 ↓



- கடன்கள் மற்றும் முற்பணங்கள்
- முதலீடுகள்
- ஏனைய சொத்துகள்

கடன்களும் முற்பணங்களும்

வீடமைப்பு கடன்கள், அடகு, தனிப்பட்ட கடன்கள் மற்றும் ஏனைய கடன்களை உள்ளடக்குகின்ற வங்கியின் கடன்கள் மற்றும் கிடைக்கப் பெறத்தக்கவைகள் சொத்துப்பட்டியலானது 2021 இன் ரூ. 538.9 பில்லியனுடன் ஒப்பிடுகையில் தற்போதைய ஆண்டில் ரூ. 553.0 பில்லியன் ஆகவிருந்தது. ஆண்டு முழுவதும் தொடர்ந்து காணப்பட்ட நிலவான பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியில் வங்கி 2022 இல் கடன்கள் மற்றும் முற்பணங்களில் ரூ. 14.1 பில்லியன் கொண்ட வளர்ச்சியினை பதிவுசெய்ததுடன் இது முன்னைய ஆண்டை விட 2.6% சதவீத அதிகரிப்பினை காட்டியது.

ஆண்டு காலப்பகுதியில் எதிர்கொண்ட பல்வேறு அமுத்தங்களுக்கு மத்தியில், வங்கியானது 2.82% சதவீதம் கொண்ட மொத்த கடன்களுக்கான தேறிய கட்டம் 3 கடன்கள் விகிதாசாரத்தை அதிக கவர்ச்சிமிக்களவில் பேணக்கூடியதாக இருந்தது. இது 6.50% சதவீதம் கொண்ட தொழிற்துறை சராசரியை விட குறிப்பிடத்தக்களவு சிறந்ததாகும். அதிக இடர்நேர்வுமிக்க துறைகளுக்கு கடன்வழங்குவதை தவிர்ப்பதன் மீது கவனம்செலுத்தியிருந்த வங்கியின் முன்மதிமிக்க கடன்வழங்கல் அணுகுமுறையின் ஊடாக இச்சாதனை அடையப்பெற்றது. வங்கியின் வலுவான செயற்பாடற்ற கடன் விகிதாசாரத்திற்கு கடுமையான கட்டுப்பாட்டு வழிமுறைகள், செயலாக்கமிக்க சேகரிப்பு மற்றும் அறவீட்டு உபாயங்கள் அத்துடன் முன்மதிமிக்க ஏற்பாட்டு ஒதுக்குக் கொள்கைகளை கடைப்பிடித்தல் என்பன காரணமாக அமைந்திருக்கக் கூடும்.

வங்கியின் கட்டம் 3 சேதஇழப்பு ஏற்பாட்டு உள்ளடக்க விகிதமானது வங்கி பின்பற்றிய முன்மதிமிக்க ஏற்பாட்டு ஒதுக்குக் கொள்கைகள் காரணமாக 2021 இன் 31.5% சதவீதத்திலிந்து 2022 இன் 38.9% சதவீதத்தினை அடைந்து, 734 அடிப்படை புள்ளிகளால் மேம்பட்டது. மேலும் 2022 இன் இறுதியில் உள்ளவாறு மொத்த செயற்பாடற்ற கடன்கள் மற்றும் முற்பணங்களுக்கான மொத்த சேதஇழப்பு ஏற்பாடுகளின் விகிதம் கடந்த ஆண்டின் 73.2% சதவீதத்திலிருந்து 75.2% சதவீதமாக மேம்பட்டது.

முதலீடுகள்

பங்குரிமைமூலதனத்திலும் படுகடன் பிணையங்களிலுமுள்ள முதலீடு

பங்குரிமைமூலதனம் மற்றும் படுகடன் சாதனங்களை உள்ளடக்குகின்ற வங்கியின் முதலீட்டுச் சொத்துப்பட்டியலானது 2021 இன் ரூ. 968.7 பில்லியன் கொண்ட அறிக்கையிடப்பட்ட

தொகையுடன் ஒப்பிடுகையில் 2022 இன் இறுதியளவில் ரூ. 961.0 பில்லியனை அடைந்து, 0.8 சதவீதம் கொண்ட சிறிதளவு வீழ்ச்சியினை அனுபவித்தது. சொத்துப்பட்டியலின் பெரும்பாலானவை, அதாவது 99.6% சதவீதமானவை அரசாங்க பிணையங்கள், நிறுவனப் படுகடன் சாதனங்கள் மற்றும் நம்பிக்கைச் சான்றிதழ்கள் போன்ற படுகடன் சாதனங்களை உள்ளடக்கியிருந்த அதேவேளை பங்குரிமைமூலதன பிணையங்கள் எஞ்சிய பாகத்தை கொண்டமைந்திருந்தன. எனினும், வங்கியின் பங்குரிமைமூலதன சொத்துப்பட்டியலானது பங்குரிமைமூலதனச் சந்தையில் காணப்பட்ட சாதகமற்ற நிலைமைகளின் காரணமாக 2021 இல் ரூ. 5.2 பில்லியனிலிருந்து 2022 இறுதியளவில் ரூ. 4.3 பில்லியனுக்கு 18.3% சதவீத்தினால் வீழ்ச்சியடைந்தது.

துணை நிறுவனங்களிலுள்ள முதலீடுகள்

தேசிய சேமிப்பு வங்கி நிதி முகாமைத்துவ கம்பனி லிமிட்டெட்டிலுள்ள ரூ. 4.2 பில்லியன் முதலீடுகளையும் அதேபோன்று முழுமையாக சொந்தமான துணை நிறுவனம் ஒன்றான இலங்கை சேமிப்பு வங்கியில் முதலிடப்பட்ட ரூ. 3.1 பில்லியன் தொகையினையும் உள்ளடக்குகின்றன. தேசிய சேமிப்பு வங்கி நிதி முகாமைத்துவ கம்பனி லிமிட்டெட்டில் மேற்கொள்ளப்பட்ட ரூ. 2.5 பில்லியன் மேலதிக முதலீடு காரணமாக துணை நிறுவனங்களில் உள்ள முதலீடுகள் முன்னைய ஆண்டின் இறுதியில் இருந்த ரூ. 4.8 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 52.0 சதவீத இனால் வளர்ச்சியடைந்து 2022 இன் இறுதியில் ரூ. 7.3 பில்லியனுக்கு அதிகரித்தது.


ஏனைய சொத்துகள்

மொத்த ஏனைய சொத்துகளின் 60.7% சதவீதத்திற்கு வகைகூறுகின்ற திறைசேரியில் இருந்து கிடைக்கத்தக்க வட்டியில் அதிகரிப்பின் பிரதான காரணமாக வங்கியின் ஏனைய சொத்துகள் 67.3% சதவீதத்தினால் அதிகரித்தன.

மொத்தப் பொறுப்புகள்

ஆண்டு காலப்பகுதியில் முதிர்ச்சிகளின் விளைவாக வழங்கப்பட்ட படுகடன் பிணையங்களில் 36.6 சதவீத வீழ்ச்சியுடன் ஒன்றிணைந்து, வங்கியின் கடன்பெறுதல்களில் 46.8% சதவீத குறைவடைதலுக்கு மத்தியில் வைப்புகளில் 3.4% சதவீத வளர்ச்சியும் மற்றும் ஏனைய வாடிக்கையாளர்களிடம் இருந்தான கடன்பெறுதலில் 117.2 சதவீத அதிகரிப்பு மூலம் மொத்தப் பொறுப்புகள் ரூ. 1.54 ரில்லியனாக 2.7% சதவீதத்தினால் அதிகரித்தன.


மொத்த பொறுப்புகள் வரைபடம் 15



வைப்புகள்

வங்கியின் வைப்புத் தளமானது 2021 இல் உள்ளவாறான 1.43 ரில்லியன் கொண்ட அறிக்கையிடப்பட்ட தொகையுடன் ஒப்பிடுகையில், 2022இலுள்ளவாறு ரூ. 1.48 ரில்லியனுக்கு ரூ. 48.3 பில்லியனால் அல்லது 3.4% சதவீதத்தினால் அதிகரித்தது. 2022 ஏப்பிரலில் 700 அடிப்படை புள்ளிகளைக் கொண்ட மத்திய வங்கி கொள்கை வீத உயர்வுக்கு இசைவாக வங்கி வைப்பு வட்டி வீதங்களை உயர்த்தியதுடன் பல வைப்பு உரிமையாளர்கள் தமது ஏற்கனவே காணப்படுகின்ற நிலையான வைப்புகளை முதிர்ச்சிக்கு முன்னர் முடிவுறுத்துவதற்கும் உயர்வான வட்டி வீதங்களில் முதலீடுவதற்கும் இட்டுச்சென்றது. இதற்கு மேலதிகமாக, நிலவுகின்ற உயர்வான பணவீக்க கட்டமைப்பானது சேமிப்பதற்கான வாடிக்கையாளர்களின் இயலுமையினை குறைத்த அதேவேளை நிலையான வைப்புகளுக்காக வழங்கப்பட்ட உயர்வான வட்டி வீதங்கள் சேமிப்புகளில் இருந்து நிலையான வைப்புகளுக்கு நிதியவதற்கு வழிவகுத்தது. இதன் விளைவாக, நிலையான வைப்புத் தளம் ரூ. 1.21 ரில்லியனை எய்தி, 9.9 சதவீதத்தினால் வளர்ச்சியடைந்த அதேவேளை, சேமிப்புத் தளம், 2021 இன் இறுதியில் ரூ. 325.6 பில்லியனில் இருந்து 2022 இறுதியில் ரூ. 264.5 பில்லியனாக 18.8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது.

→ நிதியியல் மூலதனம்



படுகடன் விபரத்தொகுப்பு

நிதியியல் நிறுவனங்களிடம் இருந்தான கடன்பெறுதல்கள், மீள்கொள்வனவு ஒப்பந்தங்களின் கீழ் விற்பனைசெய்யப்பட்ட பிணையங்கள் (ரேபோ), பின்நிகழ்வுப் பொறுப்புகள் மற்றும் வழங்கப்பட்ட படுகடன் பிணையங்கள் என்பவற்றை வங்கியின் மொத்த கடன்பெறுதல்கள் உள்ளடக்குகின்றன. 2022 இல் உள்ளவாறு வங்கிகளிடம் இருந்தான கடன்படுதல்கள் மற்றும் வழங்கப்பட்ட படுகடன் பிணையங்கள் என்பவற்றில் குறைவு காரணமாக மொத்த கடன்பெறுதல்கள் 2021 இல் உள்ளவாறான ரூ. 52.9 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ. 44.6 பில்லியனாக 15.7% சதவீதம் கொண்ட வீழ்ச்சியினை காண்பித்தன. எனினும், ஏனைய கடன்பெறுதல்களின் காரணமாக கடன்பெறுதல்களில் ரூ. 9. பில்லியன் (117.2%) அதிகரிப்பொன்று காணப்பட்டது.

வங்கிகளுக்கு

செலுத்தப்படவேண்டியவை

மேலதிக பற்றுக்கள், அழைப்புப் பண கடன்பெறுதல்கள் மற்றும் மீள்கொள்வனவு ஒப்பந்தங்களின் கீழ் விற்பனை செய்யப்பட்ட பிணையங்கள் என்பவற்றை உள்ளடக்குகின்ற ஏனைய வங்கிகளிடம் இருந்தான வங்கியின் கடன்பெறுதல் 2021 இன் ரூ. 7.7 பில்லியனிலிருந்து 2022 இல் ரூ. 4.1 பில்லியனுக்கு 46.8% கொண்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சியொன்றினை பதிவுசெய்தது. இவ்வீழ்ச்சிக்கு மீள்கொள்வனவு ஒப்பந்தங்களின் கீழ் விற்பனைசெய்யப்பட்ட கடன்பெறுதல்களின் அதிகரிப்புக்கு மத்தியில் 2021 காலப் பகுதியில் இந்தியன் வங்கி

மற்றும் இந்தியன் ஓவசீஸ் வங்கி என்பவற்றிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஐ.அ.டொலர் 35.0 பில்லியன் கொண்ட வெளிநாட்டு நாணய கடன்பெறுதல்களின் முழுமையான தீர்ப்பளவு காரணமாக அமைந்தது.

ஏனைய கடன்பெறுதல்களுக்குச் செலுத்தப்படவேண்டியவை

“வங்கிகளுக்கு செலுத்தப்படவேண்டியவை” இன் கீழ் இனங்காணப்பட்டவற்றின் பாகம் நீங்கலாக ரேபோ கடன்களை உள்ளடக்குகின்ற ஏனைய கடன்பெறுதல்கள் காரணமாக ஏனைய கடன்பெறுதல்களுக்குச் செலுத்தப்படவேண்டியவை முன்னைய ஆண்டின் ரூ. 7.7 பில்லியனுக்கு எதிராக 2022 இல் ரூ. 16.8 பில்லியனாக 117.2 % சதவீதத்தினால் கணிசமாக உயர்வடைந்தது.

வழங்கப்பட்ட படுகடன் பிணையங்கள்

வங்கியினால் வழங்கப்பட்ட படுகடன் பிணையங்களானவை பிணையளிக்கப்படாத பின்நிகழ்வுசெய்யப்பட்ட மீட்கத்தக்க தொகுதிக்கடன்களையும் பிணையளிக்கப்படாத பின்நிகழ்வுசெய்யப்பட்ட நிலையான தொகுதிக்கடன்களையும் உள்ளடக்குகின்றன. வழங்கப்பட்ட படுகடன் பிணையங்களின் சொத்துப்பட்டியலானது 2019 இல் வழங்கப்பட்ட ரூ. 13.7 பில்லியன் பெறுமதியான பிணையளிக்கப்படாத தொகுதி கடன்களின் மீட்பின் காரணமாக 2022 இறுதியில் முன்னைய ஆண்டின் ரூ. 37.5 பில்லியனிலிருந்து ரூ. 23.8 பில்லியனுக்கு 36.6% சதவீதத்தினால் குறைவடைந்தது.

ஏனைய பொறுப்புக்களில் வீழ்ச்சி ஓய்வு நலக் கடப்பாடு


ஓய்வு நலக் கடப்பாடுகள், கடந்த ஆண்டின் நேரொத்த காலப்பகுதியில் அறிக்கையிடப்பட்ட ரூ. 8.6 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2022 டிசம்பரின் இறுதியில் ரூ. 12.49 பில்லியனாக 45.4% சதவீதத்தினால் அதிகரித்தன. 2021 உடன் ஒப்பிடுகையில் கணிப்பீட்டு பெறுமதி அடிப்படையில் பயன்படுத்தப்பட்ட உயர்வான கழிவு வீதம் இதற்கு காரணமாக அமைந்தது, இது திட்டச் சொத்துகளின் சீரமைப்புப் பெறுமதியில் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

மொத்த பங்குரிமை மூலதனம்

வங்கியின் மொத்த பங்குரிமையாளர்களின் பங்குரிமை மூலதனமானது முன்னைய ஆண்டின் ரூ. 76.0 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 2022 இன் இறுதியளவில் ரூ. 72.9 பில்லியனை அடைந்து ரூ. 3.12 பில்லியனளால் குறைவடைந்தது. குறைவான பிடித்துவைத்தல் உழைப்புகள் அதேபோன்று 25 சதவீத மிகை வரியின் கொடுப்பனவில் மேற்கொள்ளப்பட்ட முன்னைய ஆண்டு சீராக்கம் என்பன இவ்வீழ்ச்சிக்கு

காரணமாக அமைந்தன. பிடித்துவைக்கப்பட்ட உழைப்புகள் 2022 இன் இறுதியளவில் ரூ. 11.4 பில்லியனுக்கு குறைவடைந்து ஒரு ஆண்டுக்கு முன்னர் அறிக்கையிடப்பட்ட ரூ. 13.7 பில்லியனிலிருந்து 17.3% சதவீத வீழ்ச்சியை எடுத்துக்காட்டின. 2021 இன் ரூ. 23.53 இலிருந்து 2022 இல் ரூ. 2.69 ஆகப் பங்கொன்றிற்கான அடிப்படை உழைப்புகள் குறைவடைவதற்கு குறைவடைந்த இலாபத்தன்மை வழிவகுத்தது.

மொத்த பங்குரிமை மூலதனம்



3 மூலதன மட்டங்கள்

அனைத்து சவால்களுக்கு மத்தியில், மூலதனமாக்கல் மட்டங்கள் ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகளுக்கு நன்கு மேலும் வங்கியின் இடர் ஏற்பீற்றகு இசைவாகவும் இருந்தமை மூலம் வங்கியின் ஐந்தொகை வலுவானதாக காணப்படுகின்றது.

வங்கியானது அதன் குறுங்கால மற்றும் நீண்டகால குறிக்கோள்களுக்கு ஆதரவளிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள அதன் மூலதன முகாமைத்துவ அணுகுமுறையின் ஊடாக பங்குதாரர் பெறுமதியினை அதிகரிப்பதை வங்கி இலக்காகக்கொள்கின்றது. அதன் மூலதன மட்டங்களை பேணுகின்ற போது வங்கியின் தொழிற்பாடுகளின் இடர்நேர்வு தொகுப்பு, தரப்படுத்தல் முகவரணமைகளின் எதிர்பார்க்கைகள், ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகள் அத்துடன் பங்குதாரர்

ஆதாயங்கள் என்பன உள்ளடங்கலாக பல்வேறு காரணிகளை வங்கி பரிசீலனை செய்கிறது. இதற்கு மேலதிகமாக, மூலதன தள நிதியியல் வினைத்திறனையும் இழப்புகளை ஈர்ப்பதற்கான இயலுமையினையும் உகப்பாக்கம் செய்வதற்கு பல்வேறு வகையான மூலதனச் சாதனங்கள் மற்றும் முகாமைத்துவ நுட்பங்களை பயன்படுத்துவதற்கு வங்கி நாடுகின்றது.

➔ முலதன முகாமைத்துவக் குறிக்கோள்கள்

மூலதன முகாமைத்தின் முக்கிய நோக்கங்கள் வங்கியின் தொழில் உபாயத்திற்கு ஆதரவளிப்பதும் ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகளை மீறாது கடுமையான பின்னடைவுக் காலங்களிலும் கூட ஈடுகொடுப்பதற்கு போதுமான மூலதன மட்டங்களை உறுதிசெய்வதுமாகும்.

வங்கியின் மூலதன முகாமைத்துவ குறிக்கோள்கள் பின்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளன.

- ➔ குறைந்தபட்ச ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனத் தேவைப்பாடுகளை நிறைவுசெய்வதற்கு போதுமான மூலதனத்தை பேணுதல்
- ➔ வங்கியின் உபாயக் குறிக்கோள்களுக்கு ஆதரவளிப்பதற்கு தொழில்களுக்கான மூலதனத்தை ஒதுக்கீடுசெய்தல்
- ➔ வங்கியின் உபாயக் குறிக்கோள்களுக்கு ஆதரவளிப்பதற்கு தொழில்களுக்கான மூலதனத்தை ஒதுக்கீடுசெய்தல்
- ➔ படுகடன் தரப்படுத்தல் குறிக்கோள்களை அடைந்து கொள்ளும் பொருட்டும் சாத்தியமான தாக்கத்திற்கு ஈடுகொடுப்பதற்கும் வங்கி மூலதனத்தைப் பேணுகின்றது என்பதை உறுதிசெய்கின்றது.

முலதனப் போதுமை விகிதங்கள் வசதியான மட்டத்தில் காணப்படுகின்றன

அசாதாரணமாக சவால்மிக்க தொழிற்படுகின்ற சூழலுக்கு மத்தியில், வங்கியானது மேலதிக மூலதனச் உட்செலுத்தலுக்கான தேவை எதுவுமின்றி ஆண்டு முழுவதும் வலுவான மூலதன விகிதங்களை வெற்றிகரமாக பேணியது. அனைத்து முக்கிய மூலதன விகிதங்களும் குறைந்தபட்ச ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்படுத்தல்களுக்கு மேலாக காணப்பட்டன. 2022 இல் உள்ளவாறு அடுக்கு I மூலதன விகிதமும் மொத்த மூலதன விகிதமும் முறையே 15.78% சதவீதமாகவும் 18.00% சதவீதமாகவும் இருந்து 8.0% சதவீதம் மற்றும் 12.0% சதவீதம் கொண்ட ஒழுங்குமுறைப்படுத்தல் குறைந்தபட்ச அளவை விஞ்சியிருந்தன. 2022 இறுதியில் வங்கியின் முடுக்கு விகிதம் 7.43% சதவீதமாக இருந்தது, இது 3% சதவீதம் கொண்ட குறைந்தபட்ச ஒழுங்குமுறைப்படுத்தலுக்கு கணிசமாக மேலே காணப்பட்டது.

வங்கியின் மூலதன முகாமைத்துவம் பற்றிய மேலதிக விபரங்களுக்கு 223 ஆம் பக்கத்தில் இடர்நேர்வு மீளாய்வு அறிக்கையினை பார்க்க.

4 நிதியியல் மற்றும் திரவத்தன்மை முகாமைத்துவம்

குறுங்கால வைப்புகளை நீண்ட கால கடன்களாக மாற்றுவதன் மூலம் வங்கியானது நிதியியல் இடையீட்டில் முக்கிய பங்காற்றுகின்றது. எவ்வாறாயினும், இச்செயன்முறை திரவத்தன்மை பொருத்தமின்மைகளுக்கு வங்கிகளை பாதிக்கப்படக்கூடியவையாக ஆக்குவதுடன் நிதியிடல் மற்றும் சந்தைத் திரவத்தன்மை இடர்நேர்வுகளுக்கு அவற்றை ஆட்படுத்துகின்றன. இவ்விடர்நேர்வுகளை தணிப்பதற்கு வங்கி ஆற்றல்வாய்ந்த திரவத்தன்மை இடர்நேர்வு முகாமைத்துவக் கட்டமைப்பை தாபித்துள்ளது. இக்கட்டமைப்பின் பிரதான குறிக்கோள், நிதியிடல் மற்றும் சந்தைத் திரவத்தன்மை இடர்நேர்வுகளை முகாமைசெய்வதும் சாதாரண மற்றும் அழுத்தம்மிக்க நிலைகளின் கீழ் வங்கியின் தொழிற்பாடுகள் சீராக இடம்பெறுகின்றன என்பதனை உறுதிசெய்வதுமாகும். இக்கட்டமைப்பின் முக்கிய குறிக்கோள்கள், எல்லா நேரங்களிலும் நிதியியல் சந்தை நம்பிக்கையினை பேணுதல், முக்கிய அக்கறைதாரர்களின் நலன்களை பாதுகாத்தல் அத்துடன் ஒழுங்குமுறைப்படுத்தல் திரவத்தன்மை தேவைப்பாடுகளுடன் இணங்கியொழுதுதல் என்பனவாகும்.

வங்கியிலும் நிதியியல் சேவைகள் துறையிலும் பொதுமக்களின் நம்பிக்கையினை பேணுவதற்கு வங்கி நம்பகமான நிதியியல் மூலங்களையும் போதிய திரவத்தன்மையினையும் கொண்டுள்ளது என்பதனை உறுதிசெய்வதற்கு அது நிதியிடல்

மற்றும் திரவத்தன்மை மீதும் அதேபோன்று மூலதனத்திற்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கின்றது. தேசிய சேமிப்பு வங்கியானது பங்குதாரர்களுக்காக ஆதாயங்களை உருவாக்குவதுடன் இணைந்து திரவத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதுடன் அதன் திரவத்தன்மை நிலை மீது விட்டுக்கொடுப்புகளை கொண்டிருப்பதில்லை.

திரவத்தன்மை இடர்நேர்வை முகாமைசெய்கின்ற செயன்முறையானது சொத்து - பொறுப்பு குழு மூலமான திரவத்தன்மை நிலைமையை பற்றிய தொடர்ச்சியான பகுப்பாய்வு மற்றும் கண்காணித்தல் அதேபோன்று சந்தை பெறுவழியினை உறுதிசெய்தல் போன்றவற்றை ஈடுபடுத்துகின்றது. இதனை நிறைவேற்றுவதற்கு, கிரமமான காசுப்பாய்ச்சல் எதிர்வுகூறல்கள், திரவத்தன்மை விகிதங்கள் மற்றும் முதிர்ச்சி இடைவெளிப் பகுப்பாய்வு போன்ற பல்வேறு பகுப்பாய்வு கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு மேலதிகமாக, திரவத்தன்மை மற்றும் நிதியிடல் இடர்நேர்வினை அளவிடுவதற்கு திரவத்தன்மை உள்ளடக்க விகிதம், தேறிய நிலையான நிதியிடல் விகிதம் உள்ளடங்கலாக பல வகையான அளவுருக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அழுத்தம்மிக்க சந்தை நிலைமைகளை கொண்ட காலப்பகுதியின் போது திரவத்தன்மை இடர்நேர்வு பற்றிய அதன் மதிப்பீட்டின் அடிப்படையில் வங்கி பொருத்தமான திரவத்தன்மை காப்பு மட்டங்களை பேணியது. தளம்பலமிக்க மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட திரவத்தன்மை சூழ்நிலைகளை எதிர்கொண்டதற்கு மத்தியிலும், தாக்குப்பிடிக்கும் தன்மையினை எடுத்துக்காட்டி, அதன் நிதி எதிர்கால வளர்ச்சிக்கான வலுவான அத்திவாரத்தை உருவாக்கி வங்கி அதன் ஐந்தொகை வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கு போதுமான திரவத்தன்மையினை பேணக்கூடியதாக இருந்தது.

விபரம்	வங்கி		
	2022 %	2021 %	மாற்றம் (அடிப்படை புள்ளிகள்)
நியதிச்சட்ட திரவத்தன்மை சொத்து விகிதம் - குறைந்தபட்ச தேவைப்படுத்தல் 20%	40.62	59.63	-19.01
ரூபா திரவத்தன்மை உள்ளடக்க விகிதம் - குறைந்தபட்ச தேவைப்படுத்தல் 100%	195.44	240.84	-45.40
அனைத்து நாணய திரவத்தன்மை உள்ளடக்க விகிதம் - குறைந்தபட்ச தேவைப்படுத்தல் 100%	193.49	240.43	-46.94
தேறிய நிலையான நிதியிடல் விகிதம் - குறைந்தபட்ச தேவைப்படுத்தல் 100%	180.51	160.78	19.73

➔ நிதியியல் மூலதனம்

திரவத்தன்மை இடர்நேர்வு முகாமைத்துவம் பற்றிய மேலதிக விபரங்களுக்கு 208 தொடக்கம் 236 வரையான பக்கங்களில் இடர்நேர்வு மீளாய்வு அறிக்கையினைப் பார்க்க

➔ எதிர்காலத்தை நோக்கி

நீண்டகால மீட்சியை நோக்கி பொருளாதாரத்தை வழிநடாத்துவதற்கு, குறுங்காலம் தொடக்கம் நடுத்தர காலத்தில் அவசியமான கொள்கை வழிமுறைகள் செயற்படுத்தப்பட்டுள்ளமையின் காரணமாக பேரண்டப்பொருளாதார அழுத்தங்கள் தவிர்க்க முடியாதமையாக இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. இக்குறுங்காலந் தொடக்கம் நடுத்தர கால கொள்கைகள் வரவிருக்கும் மாதங்களில் பொருளாதார வளர்ச்சி மீது தாக்கமொன்றினை கொண்டிருக்கக்கூடும்.

அரசாங்கப் பிணையங்கள் மீதான சேத இழப்புக்கள் மற்றும் நலிவடைந்த கொடுகடன் தரம் என்பன அண்மைய எதிர்காலத்தில் செயலாற்றத்துக்கான முக்கிய இடர்நேர்வுகள் இருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.

நாம் 2023 ஆம் ஆண்டினுள் நுழைவதனால், எமது முன்னுரிமை எமது ஐந்தொகையினை முகாமைசெய்வதற்கான பொறுப்புமிக்க அணுகுமுறையொன்றினை பேணுவதாகும். இது எதிர்கால வளர்ச்சிக்கு வழியமைக்கும். தற்போதைய மூலதன பற்றாக்குறையினையும் உயர்வான செலவினையும் கருத்திற்கொண்டு, நாம் எமது நிதியிடல் மாதிரியினை

தொடர்ந்தும் உகப்பாக்கம் செய்வோம் என்பதுடன் எமது திரவத்தன்மை மட்டங்களை கவனமாக திட்டமிடுவோம். இவ்வழிமுறைகள் நிலைபெறத்தக்க மூலதனத் தளமொன்றினை எய்துவதற்கும் மூலதனத்திற்கான எமது பெறுவழியினை அதிகரிக்கின்ற அதேவேளை எமது மூலதனச் செலவை குறைப்பதற்கு இயல்புசெய்யும் எனவும் நாம் நம்புகின்றோம்.

2023 மற்றும் அதனைத் தாண்டிய எதிர்கால வாய்ப்புக்கள்



குறுங்காலம்

- ➔ வட்டி மற்றும் தொழிற்படுத்தல் செலவுகளை குறைத்தல்
- ➔ எமது ஐந்தொகையினை வலுப்படுத்துகின்ற அதேவேளை இலங்கை இடர்நேர்வை முகாமைசெய்து போதுமான திரவத்தன்மை மற்றும் மூலதனத்தை பேணுவதன் மீது கவனம் செலுத்துதல்

நடுத்தரகாலம்

- ➔ நிதியியல் உறுதிப்பாட்டினை பேணி, வரவுசெலவுத் திட்ட மற்றும் உபாய தொழில் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட நிதியியல் இலக்குளை அடைதல்
- ➔ தொழிற்பாட்டு வினைதிறன் மற்றும் சேவையின் தரம் என்பன மீது கவனம் செலுத்துதல்

நீண்டகாலம்

- ➔ எதிர்காலச் சான்றுறுதி வங்கியொன்றினைக் கட்டியெழுப்புவதற்கு வங்கி மத்திய வங்கியின் பணிப்புரைகளுக்கிசைவாகவிருக்கின்ற, புதிய தொழில்நுட்பம், எண்ணியல்படுத்தல் அத்துடன் செய்முறை வினைத்திறன்கள் என்பவற்றில் தெரிவுசெய்து முதலீடுதல், இதனூடாக அனைத்து அக்கறைதாரர்களுக்கும் நிலைபெறான பெறுமதியினை உருவாக்குதல்.

➔ எமது எதிர்காலச் சான்றுறுதி உபாயத்தின் பங்களிப்பு



நம்பத்தகுந்த மற்றும் அசாதாரண அதிர்வுகளுடன் ஈடுகொடுக்கும் வகையில் நிலைபெறான வளர்ச்சியினை அடைவதற்கு நிதியியல் வசதிக்கு உட்படுத்துகின்ற தீர்வுகளை வழங்குதல்

தொழிற்பிரிவுகள் பற்றிய மீளாய்வு



சில்லறை வங்கித் தொழில்

தேசிய சேமிப்பு வங்கியின் சில்லறை வங்கித் தொழில் பிரிவானது சேமிப்பு கணக்குகள், தவணை வைப்புகள், ஈடு, தனிப்பட்ட கடன்கள், சிறிய வியாபார கடன்கள் மற்றும் முதலீட்டு ஆலோசனை என்பன உள்ளடங்கலாக வாடிக்கையாளர்களின் வாழ்வில் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களின் தனிப்பட்ட தேவைகளை நிறைவுசெய்வதற்கு அனைத்தையும் உள்ளடக்கிய வகையான உற்பத்திகளை வழங்குகின்றது. இதன் இறுதி இலக்கு ஒவ்வொரு இடைத்தொடர்பிலும் உள்ளதமான அனுபவத்தினையும் உறுதியான நிலையியல் முன்னேற்றத்தை உருவாக்குவதில் அவர்களுக்கு உதவியையும் வழங்குவதாகும்.

தொழிற்படுகின்ற சூழல்

- சாதகமற்ற பொருளாதார நிலமைகள், அரசியல் மற்றும் சமூக அமைதியின்மை
- பணவீக்க அழுத்தங்கள் மற்றும் வட்டி வீதங்களில் சடுதியான அதிகரிப்பு
- வழங்கல் பக்க இடையூறுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகள்

தாக்கம்

- சில்லறை வங்கித் தொழில் நடவடிக்கைகள் மெதுவடைதல்
- நிதியியல் செலவுகளில் சடுதியான அதிகரிப்பும் கொடுகலன்களை கேள்வியில் மெதுவடைதலும் சில்லறை வங்கித் தொழில் துறையின் இலாபத்தினை பாதித்தது.
- மக்களின் வருவாய் ஈட்டுதலையும் செலவிடுதல் இயலாவினையும் தடைபடுத்தியதுடன் கடன்பெறுநர்களின் மீள்கொடுப்பனவு இயலாவினை வெகுவாக பாதித்து, சொத்து தரத்தில் சீர்குலைவுக்கு வழிவகுத்தது.

செயலாற்றுகையும் உபாயமும் வைப்புகள்

2022 ஏப்பிரலில் இருந்து தொடங்கி கொள்கை வட்டி வீதங்களில் அதிகரிப்பின் மூலம் வங்கியின் வைப்பு திரட்டுதல் நடவடிக்கைகள் குறிப்பிடத்தக்களவு பாதித்தன. வங்கி அதன்

திரவத்தன்மை நிலையினை மேம்படுத்தவதற்கும் வைப்பு திரட்டுதலில் சாதகமான மற்றும் உயர்ந்தபட்ச வளர்ச்சியினை உறுதிசெய்வதற்கும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

- உயர்வான வட்டி வீதங்களின் நலன்களை வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்வதை இயலாசெய்யும் விதத்தில் நிகழ்வுமிக்க காலத் தெரிவுகள் தொடரொன்றுடன் சேர்த்து (4 மாதங்கள் மற்றும் 7 மாதங்கள் வைப்புகள்) அனைத்து தவணை வைப்பு உற்பத்திகளுக்கும் போட்டிமிகு விகிதங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
- நீண்ட காலங்களுக்கு உயர்வான வீதத்தில் சேமிப்பதற்கு வாடிக்கையாளர்களை இயலாசெய்யும் வகையில் பிரார்த்தனா சேமிப்பு கணக்கை அறிமுகப்படுத்தி பிரார்த்தனா சேமிப்புகளை ஊக்கவித்தல்.
- வெளிநாட்டில் இருந்து பண வரவுகளை அதிகரிப்பதற்கு U-Trust “அங்கிருந்து பணம் இங்கிருந்து பரிசு” என்ற நிகழ்ச்சித்திட்டத்தை ஊக்கவித்தல்.
- வெளிநாட்டு அனுப்பல்களில் உள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வெளிநாட்டு பண அனுப்பல்கள், முறைமை செயலிழத்தல், NSBpay செயலிடன் தொடர்புடைய பிரச்சினைகள், இணையத்தள கொடுக்கல்வாங்கல்கள், பரிமாற்று இல்லங்கள் போன்றன தொடர்பில் ஏதேனும் தகவல் தொழில்நுட்ப பிரச்சினைகளை நிர்வகிப்பதற்கு பிரத்தியேகமான ஆலோசனா நியமிக்கப்பட்டார்.
- ஸ்தீரி உற்பத்தி, எண்ணியல் வங்கித்தொழில், பசுமைச் சூழல் என்பவற்றை மையப்படுத்தி வங்கியின் 50 ஆவது ஆண்டுநிறைவுக் கொண்டாடத்தில் “NSB Senehase Dayada” தொடங்கி வைக்கப்பட்டது.
- தே.சே.வ. பற்றுஅட்டைகளுக்கு பல பண மீளளிப்பு ஊக்குவிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் 2023 ஆம் ஆண்டளவில் மெய்நிகர் (செல்லிட அடிப்படையில் அமைந்த) கொடுப்பனவு சாதனங்களை தொடங்குவதில் இலங்கையின் முதலாவது வங்கியாக விளங்குவதை நோக்காககொண்டு மெய்நிகர் அட்டை கருத்திட்டம் ஒன்று தொடங்கி வைக்கப்பட்டது.

சில்லறைக்கடன்கள்

- சில்லறை கடன்வழங்கலை நோக்கி எச்சரிக்கை மிக்க அணுகுமுறையை பின்பற்றுவதல் அத்துடன் மிகவும் கண்டிப்பான உள்ளக கட்டுப்பாடுகள் மற்றும் பரிசோதனை நெறிமுறைகளை நடைமுறைப்படுத்தல் வாயிலாக அதிகரிக்கப்பட்ட வட்டி வீதத்திற்கு வங்கி பதிலிறுத்தியது.

- பிணைஉறுதி அடிப்படையிலமைந்த கடன் வழங்கலை நோக்கி கவனம் இடமாற்றப்பட்ட அதேவேளை, தனிப்பட்ட உத்தரவாதங்கள் மீது வழங்கப்படும் கடன்களுக்கான கடன் அளவை குறைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அடகு கடன்கள் ஊக்குவிப்பினையும் வங்கிக்கு தீவிரப்படுத்தியது.
- தொழிலுக்காக புறப்படுவதற்கு முன்னர் ஆரம்ப செலவுகளை சமாளிப்பதற்கு வாய்ப்புமிக்க புலம்பெயர் ஊழியர்களுக்காக விசேட தனிப்பட்ட கடன் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
- “புறவர சரசு” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கணினி உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்காக கடன் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
- வாடிக்கையாளர் எதிர்கொண்ட அதிகரிக்கின்ற மீள்கொடுப்பனவு அழுத்தம் காரணமாக சொத்துப்பட்டியல் தரம் பலவினமடைந்தமையால், சேதஇழப்புகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டது. இது, தொழிற்துறை முழுவதும் காணப்பட்ட நிகழ்வுகாவிருந்தது. எனினும், வங்கியானது சில்லறை கடன் வழங்கலுக்கான தேறிய செயற்பாடற்ற கடன்வழங்கல் விகிதத்தை 3.6 சதவீதமாக பேணியது.
- நாட்டில் பேரண்ட பொருளாதார சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தமது மீள்கொடுப்பனவு கட்டப்பாடுகளை பிற்போடுவதற்கு 2022 இன் இறுதிவரை மத்திய வங்கி கட்டாயமாக்கிய படுகடனை காலநதாழ்த்திச் செலுத்தலின் கீழ் தகமையுடைய வாடிக்கையாளர்களுக்கு நீடிப்பு வழங்கப்பட்டது.
- சேவையின் தரத்தினையும் தொழிற்பாட்டு வினைத்திறனையும் மேம்படுத்துவதற்காக வங்கி வாடிக்கையாளர் சேவைக்காக புதிய அம்சங்களுடன் கூடிய புதிய காத்திருத்தல் முகாமைத்துவ முறையினை அறிமுகப்படுத்தியது.

எண்ணியல் வங்கித்தொழில்

எந்தவொரு சாதனத்திலும், எவ்விடத்திலும், எந்நேரத்திலும் அணுகத்தக்க பயனர் சிநேகமிக்க இடைமுகங்கள் ஊடாக தனிப்பட்ட தேவைக்கேற்றவாறான அத்துடன் குறிப்பிடத்தக்க அனுபவங்களை விரும்புகின்ற வாடிக்கையாளர்களின் எதிர்பார்க்கைகளை நிறைவேற்றுவதற்கு வங்கி அதன் எண்ணியல் சேவைகளை மேம்படுத்தி வருகின்றது. இம்முயற்சியின் ஒரு பாகமாக அடகுக் கொடுப்பனவுகள், அஞ்சல் நிலைய வைப்புகள், வீடமைப்பு மற்றும் தனிப்பட்ட கடன்

➔ தொழிற்பிரிவுகள் பற்றிய மீளாய்வு

கொடுப்பனவுகள், நிலையான வைப்புக்கு எதிரான கடன் கொடுப்பனவுகள் மற்றும் Easy Cash கொடுப்பனவுகள் போன்ற எமது எண்ணியல் தளத்திற்கான புதிய அம்சங்களை வங்கி சேர்த்துள்ளது. NSBPay செயலி, இலத்திரனியல் உங்கள் வாடிக்கையாளர்களை அறிந்துகொள்ளுங்கள் (eKYC) மற்றும் இணைய வழி வங்கிச்சேவை போன்ற வங்கிதொழில்கள் ஊடாக நிதியங்களை திரட்டுவது இதன் நோக்கமாகும். 2022 இல் இணைய வங்கிச்சேவை வலையைமைப்பதன் 13,054 புதிய வாடிக்கையாளர்கள் இணைந்துகொள்வதற்கு இது வழிவகுத்தது.

இடர்நேர்வு மற்றும் வாய்ப்புகளுடனான எதிர்கால நம்பிக்கை

பணவீக்கத்தை குறைப்பதற்கு எதிர்பார்க்கப்படும் இறுக்கமான நாணயக் கொள்கை நிலைவினை பேணுவதற்கு அரசாங்கம் முனைகின்றது. எனினும், பணவீக்க அழுத்தங்களின் நீண்ட கால தாக்கங்கள் வாடிக்கையாளர் கொள்வனவு சக்தியினை சாத்தியமாக குறைத்து நுகர்வுக்காக தமது சேமிப்புகள் மீது தங்கியிருப்பதற்கு கட்டாயப்படுத்துகின்றது. இதன் விளைவாக, குறைந்த செலவிலான நிதியங்களை கவர்வது வங்கிக்கு சவால்மிக்கதாக அமையலாம். இவ் அழுத்தத்தினை தணிப்பதற்கு வங்கியானது விற்பனை மைய கொடுக்கல்வாங்கல்கள், ஏற்கனவேயுள்ள வாடிக்கையாளர்களை எண்ணியல் ரீதியாக சேவைபெறத் தொடங்கச்செய்தல், மற்றும் புதிய வாடிக்கையாளர்களை விசேடமாக புதிய தலைமுறையினரை இலக்குவைத்தல் என்பவற்றை அதிகரிப்பதற்கு திட்டமிடுகின்றது. பொருளாதார நிலைமைகள் படிப்படியாக மேம்படுவதற்கேற்ப வங்கி அதன் வைப்பு சொத்துபட்டியலை அதிகரிப்பதற்கும் வட்டி வீதங்களை நிலைநிறுத்துவதற்கும் எதிர்பார்க்கின்றது. 2022 இல் பின்பற்றப்பட்ட எச்சரிக்கைமிக்க கடன் வழங்கல் அணுகுமுறையானது அண்மைய எதிர்காலத்தில் தொடர்ந்திருக்கும் சாத்தியமுள்ளது.

மாற்றமடைந்து வருகின்ற வாடிக்கையாளர் தேவைகளுக்கு அதன் எண்ணியல் ரீதியான சேவை வழங்கலை மேம்படுத்துகின்ற அதேவேளை விதிவிலக்கான வாடிக்கையாளர் சேவை மற்றும் சௌகரியம் ஊடாக சுயமாகவே தனித்துவம்பெறுவதற்கு வங்கி வாடிக்கையாளர் உறவுகளுக்கு முன்னுரிமையளித்து தொடர்ந்தும் மேம்படுத்தும். இதற்கு மேலதிகமாக, அதன் வாடிக்கையாளர்களுக்கு வங்கித்தொழில் அடிப்படையை அதிகரிக்கவல்ல புதிய பங்குடமை மற்றும் கூட்டுமுயற்சிகளை நாடுவதன் வாயிலாக கொடுப்பனவு தொழிற்துறையில் அதன் பிரசன்னத்தை விரிவுபடுத்தவதற்கு வங்கி எதிர்பார்க்கின்றது.

எமது முன்னுரிமைகள்

- சந்தைப் பங்கினை பேணுகின்ற அதேவேளை இனங்காணப்பட்ட துறைகளில்/உற்பத்திகளில் இலக்கிடப்பட்ட வளர்ச்சியினை எய்துதல்.
- கொடுகடன் தரத்தினை முகாமைசெய்தல்.
- தொழிற்பாடுகளை எளிமைப்படுத்தல் மற்றும் சீரமைத்தல் அத்துடன் எண்ணியல் இயலளவில் முதலீடுதல் வாயிலாக வினைத்திறன்களை இயக்குதல்.

2023 ஆம் ஆண்டுக்கான மையப்படுத்தல்கள்

- சில வகைகளில் நியாயமான வளர்ச்சியாயினும் சந்தைப் பங்கினை பேணுதல்.
- தேறிய வட்டி வருமானம் மற்றும் கொடுக்கல்வாங்கல்களின் எண்ணிக்கை மீது வலுவாக கவனம் செலுத்துதல்.
- மரபுசார்ந்த கொடுகடன் கொள்கை, மற்றும் சேகரிப்புகள் மற்றும் சேதஇழப்புகளில் கவனம் செலுத்துதல்
- வலுப்படுத்தப்பட்ட எண்ணியல் சேவை வழங்கும் வழிகள் ஊடாக உன்னதமான வாடிக்கையாளர் சேவையினை வழங்குதல்.
- ஏற்கனவேயுள்ள வாடிக்கையாளர்களுக்கு வேறுபட்ட உற்பத்திகள் மற்றும் சேவைகள் விற்பனை வாய்ப்புக்களை முன்னெடுப்பதன் ஊடாக புதிய வாடிக்கையாளர்களை பெற்றுக்கொள்வதன் மீது அதிக கவனம்செலுத்துதல்.

நிறுவனங்கள் மற்றும் அரசுக்கான சொந்தமான தொழில்முயற்சிகள் என்பனவற்றிற்கு நிதியிடல் மூலங்களை வழங்குவதன் மீது அது அடிப்படையில் கவனம் செலுத்துகின்றது.

- நிதியியல் கடன் வசதிகளை மறுசீரமைத்தல் (சேவைநாடிகளுக்கான பெறுதி உற்பத்திகள்)
- கடன்வழங்குனர்களுக்கும் பெறுனர்/ பெறுனர்களுக்கும் இடையிலான தீர்ப்பளவு மற்றும் கொடுக்கல்வாங்கல்களை ஒருங்கிணைக்கின்ற கூட்டாகச்சேர்ந்த வசதிகளுக்கான முகவரின் வகிபாகத்தினை செயலாற்றுதல்
- நம்பிக்கைச் சான்றிதழ்கள், தனிப்பட்ட வைப்புகள் மற்றும் தொகுதிக்கடன்களில் முதலீடுதல்
- உட்கட்டமைப்பு வசதி கருத்திட்டங்களுக்காக நிதியீடுவதில் தொழிற்துறை நிபுணத்துவத்தை கடன்வழங்குதல்.

தனியார் துறை நிறுவனங்கள், அரசாங்கம், அரசுக்கு சொந்தமான தொழில்முயற்சிகள் மற்றும் பாரியளவிலான கருத்திட்டங்கள் என்பவற்றுக்கான பாரிய கடன்வழங்குநர்களில் ஒரு நிறுவனமாக, பொருளாதார செயற்பாட்டினை செலுத்துவதில் எமது கொத்தணி இன்றியமையாத வகிபாகம் ஒன்றினை ஆற்றுகின்றது. தயாரித்தல், மருந்துப்பொருட்கள் மற்றும் நிலைபெறத்தக்க சக்தி போன்ற பல்வேறு துறைகளிலுமுள்ள கலப்பு அபிவிருத்தி கருத்திட்டங்களுக்கும் பாரியளவிலான உட்கட்டமைப்பு வசதிகளுக்கும் நிதியிடலானது நாம் கவனம்செலுத்தும் முக்கிய துறைகளாக தொடர்ந்தும் இருந்து வருகின்றது. ஆண்டு காலப்பகுதியில் வங்கியானது அரசாங்க உட்கட்டமைப்பு கருத்திட்டங்களுக்கென கடன்களினதும் முற்பணங்களினதும் ரூ. 1.5 பில்லியனை பகிர்நதளித்துள்ளது.

நிறுவன நிதி குழு, சேவைநாடிகளின் நிதியியல் தேவைப்பாடுகளை அறிந்துகொள்வதற்கு அவர்களுடன் ஒத்துழைத்து அவர்களது தொழில்களை முகாமைசெய்வதிலும் விரிவுபடுத்துவதிலும் அவர்களுக்கு உதவுவதற்காக நிபுணத்துத்தையும் அறிவினையும் பகிர்ந்துகொள்கின்றது. தொழிற்துறையிலுள்ள முகாமையாளர்கள், விசேடநிபுணர்கள், பரந்தளவிலான குழு உறவுகள் மூலம் விதிவிலக்கான வாடிக்கையாளர் சேவையினை வழங்குவதன் மீது நாம் கவனம் செலுத்துவதுடன் நம்பகமான ஆலோசனை வழங்குதல், வியாபார கடன் வழங்குதல் மற்றும் வைப்புகள் என்பவற்றில் முன்னணி செயற்பாட்டாளராக நாம் திகழ்வதற்கு வழியமைத்துள்ளது.



நிறுவன நிதி

GRI 203-1

நிறுவன நிதி தொழில் பிரிவானது இடர்நேர்வு முகாமைத்துவ உற்பத்திகளை வழங்குவதுடன் சேர்த்து நிறுவனங்களுக்கான கடன்வழங்கல், பல்துறை நிதியிடல், கூட்டுக்கடன்கள் மற்றும் படுகடனை உருவாக்குதல் என்பனவற்றை உள்ளடக்குகின்ற பல வகையான தொழிற்பாடுகளை செயலாற்றுக்கின்றது. பாரிய கூட்டுநிறுவனங்கள், வங்கிகள் நிதியியல் நிறுவனங்கள். அவற்றின் துணை

தொழிற்படுகின்ற சூழல்

- ① சாதகமற்ற பொருளாதார நிலமைகள், அரசியல் மற்றும் சமூக அமைதியின்மை
- ② பணவீக்க அழுத்தங்களும் வட்டி வீதங்களில் சடுதியான அதிகரிப்பும்
- ③ வழங்கல் பக்க இடையூறுகள் மற்றும் இறக்குமதிகள் மீதான கட்டுப்பாடுகள்
- ④ மத்திய வங்கியின் படுகடனை காலந்தாழ்த்தி செலுத்தும் திட்டத்தின் நீடிப்பை தொடர்ந்து மீள அட்டவணைப்படுத்தல் மற்றும் சீரமைத்தல் திட்டங்கள் தொடர்தல்

தாக்கம்

- ① எரிபொருள் பற்றாக்குறைகள், ஏற்பாட்டுச் சேவை பிரச்சினைகள் மற்றும் நிறுவன நடவடிக்கைகள் மீது மின் வழங்கலில் இடையூறுகள் என்பவற்றின் உள்ளார்ந்தங்கள்.
- ② சேவைநாடிகளின் செயலாற்றுகையினை எதிர்மறையாக பாதித்து, கடன் மீள்கொடுப்பனவுகளில் இன்னல்களுக்கு வழிவகுத்தல்
- ③ இறக்குமதிகளுடன் தொடர்புபடுகின்ற வியாபாரங்கள், வெளிநாட்டு செலாவாணி திரவத்தன்மை நெருக்கடி மூலம் பாதிக்கப்பட்டமை (நிர்மாணம், சுற்றலா மற்றும் விவசாயம் போன்ற சில துறைகளில் மெதுவடைதல்)

② செயலாற்றுகையும் உபாயமும்

பொருளாதார மந்தம் மற்றும் உயர்வான வட்டி வீதங்கள் என்பவற்றின் பின்னணியில், வங்கியானது மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி உள்ளடங்கலாக பல்வேறு துறைகளுக்குமான கடன்வழங்குதலை வங்கி வேண்டிமென்றே குறைத்தது. உயர்வான வட்டி வீத சூழலினால் ஆற்றல்மிக்க சொத்துப்பட்டியலினை பேணும் பொருட்டு வங்கி முன்மதியினை செயற்படுத்தியது. எவ்வாறிருப்பினும், வங்கியானது அதன் சொத்துப்பட்டியல்களை திறமையான விதத்தில் முகாமைசெய்து ஆற்றல்வாய்ந்த சொத்துத் தரத்தினை உறுதிப்படுத்தியதுடன் உரியகால அறவீடுகள் மற்றும் வாடிக்கையாளர் காசுப் பாய்ச்சல்களை

பகுப்பாய்வுசெய்வதில் விடாமுயற்சியினை மேற்கொண்டது. வாடிக்கையாளர்களின் வியாபார தொழிற்பாடுகள் பற்றி புரிந்துகொள்வதன் ஊடாக தனிப்பட்ட தேவைக்கேற்ப தீர்வுகளை வங்கி வழங்கக்கூடியதாக இருந்தது.

③ இடர்நேர்வு மற்றும் வாய்ப்புகளுடனான எதிர்கால நம்பிக்கை

- ① எதிர்பார்க்கக்கூடிய எதிர்காலத்தில் இடம்பெறும் சவால்களை எதிர்கொள்வதில் சொத்துப்பட்டியல் கடன்அளவுகள் மிக முக்கியமாக அமைந்திருக்கும் என்பதை தேசிய சேமிப்பு வங்கி அங்கீகரிக்கின்றது. அதற்கமைய, அடுத்த ஆண்டுக்காக வங்கியானது தற்போதைய சந்தை நிலமைகளில் தாக்குப்படிக்கும் தன்மையினை எடுத்துக்காட்டுகின்ற தெரிவுசெய்யப்பட்ட துறைகளுக்கு கடன்வழங்குவதை முன்னுரிமைப்படுத்தும்.
- ② புதிய வரவுசெலவு திட்ட முன்மொழிவுகளுக்கு இசைவாக, வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி போன்ற அரசாங்கம் வசதியளிக்கின்ற புதிய கைத்தொழில்கள் மீது வங்கி தொடர்ந்தும் கவனம்செலுத்தும். அரசாங்கத்தின் தூய சக்தி கொள்கையின் காரணமாக ஒன்றிணைந்த சுழற்சி மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி (சூரியசக்தி மற்றும் காற்று) என்பவற்றுக்காக மின்சார மற்றும் எரிசக்தி துறைகளில் கடன்வழங்கும் வாய்ப்புக்களை வங்கி எதிர்பார்க்கின்றது. இதற்கு மேலதிகமாக, உள்ளாட்டு தயாரிப்பு பற்றிய அரசாங்கத்தின் முனைப்பான ஊக்குவிப்பும் ஆடை, விவசாயம் மற்றும் சுரங்கத்தொழில்களில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழிற்புறங்களுக்கு கடன்வழங்கும் வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ③ சர்வதேச நாணய நிதியத்தின் மீட்பு திட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட நடைமுறைப்படுத்தலுடன் 2023 இன் உறுதியான நிதியிடல் வாய்ப்புகள் கைகூடி, பொருளாதார நடவடிக்கைகளை தொடங்குவதற்கு தேவையான ஊக்கத்தினை வழங்கி முதலீட்டாளர் நம்பிக்கையினை தூண்டி பரந்தளவினான கடன்வழங்கல் மீளத் தொடங்குவதற்கான சூழலுக்கு வழிவகுக்கும் என வங்கி எதிர்பார்க்கின்றது.

எமது முன்னுரிமைகள்

- ① உயர் இடர்நேர்வுக்கு ஆட்படுகின்ற துறை மீது அவதானம்செலுத்தி, இயாளலகளை வர்த்தகமயமாக்குவதன் ஊடாக முக்கிய வளர்ச்சித் துறைகள் மீது கவனம்செலுத்துதல்
- ② கொடுகடன் தரத்தை முகாமைசெய்தல்
- ③ குறைந்த செலவினான நிதியிடல் வாய்ப்புகளை நாடுதல்
- ④ தொழிற்பாடுகளை எளிமைப்படுத்தல் மற்றும் சீரமைத்தல் அத்துடன் எண்ணியல் இயலளவில் முதலீடுதல் வாயிலாக வினைத்திறன்களை இயக்குதல்.

2023 ஆம் ஆண்டுக்கான மையப்படுத்தல்கள்

- ① உயர்வான வளர்ச்சியுடன் கூடிய ஆயினும் குறைவிலிருந்து நடுத்தர இடர்நேர்வு தொகுப்புடன் கூடிய துறைகளுக்கான கடன்வழங்கல்.
- ② ஒன்றிணைந்த சுழற்சி மின்சக்தி உற்பத்தி நிலையங்கள் மற்றும் மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி (சூரியசக்தி, காற்று) என்பவற்றுக்காக மின்சக்தி மற்றும் எரிசக்தி துறைகளுக்கு தூய சக்தி கடன்வழங்கல் வாய்ப்புகள் மீதான தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையுடன் இது கைகூடுமென எதிர்பார்க்கப்படுகின்றது
- ③ உள்ளாட்டு தயாரித்தலை அரசாங்கம் முனைப்புடன் ஊக்குவிப்பதன் மூலம் ஆடை, வேளாண்மை மற்றும் சுரங்கத் துறைகளிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளுக்கான கடன்வழங்கும் வாய்ப்புகள்
- ④ இலங்கையில் எமது கவனங்களை விரிவுபடுத்துவதற்கு உறவுவெளியும் மற்றும் முதலீட்டுப் பங்களிப்புகளையும் வலுவூட்டல்
- ⑤ கொடுகடன் சொத்துப்பட்டியல் தரத்தினை பேணிக்காத்தல்
- ⑥ கடன் கோவைகளை காப்புதொகுப்பாக்கி எண்ணியல்படுத்தவதற்கும் அனைத்து தரவுகளையும் எடுத்துச்செல்லக்கூடிய சேமிப்பு சாதனத்தினால் சேமிப்பதற்கும் விரிவு வழிமுறைகளை தொடங்கியுள்ளது. மேலும், தொலைவிலிருந்து பணியாற்றும் சூழல் தேவையான நிகழ்வுகளில் மெய்நிகர் தனிப்பட்ட வலையமைப்புடன் (VPN) கூடிய மடிக்கணினிகளுக்கான உரிமங்கள் கோரப்படவுள்ளன.

→ தொழிற்பிரிவுகள் பற்றிய மீளாய்வு



சர்வதேச வங்கிச்சேவை

வெளிநாட்டு நாணயம், ஐ.அ.டொலர், யூரோ, ஸ்ரேலிங்வுண்ட், அவுஸ்திரேலிய டொலர், யப்பான் யென் போன்ற நாணயங்களில் வெளிநாட்டு நாணய வைப்புகள் நடவடிக்கைகளில் (சேமிப்பு மற்றும் நிலையான வைப்புகள்) ஈடுபடுதல், உள்முக மற்றும் வெளிமுக வெளிநாட்டு பண அனுப்பல்கள், வெளிநாட்டு நாணய பரிமாற்றம், இறக்குமதி நாணய கடிதங்களை வழங்குதல், இறக்குமதி விலைப்பட்டியல்களை கையாளுதல் மற்றும் கப்பல் அத்துடன் விமான சரக்கு உத்தவாதங்கள் போன்றவற்றுடன் தொடர்புடைய பல்வேறு தீர்வுகளை வழங்குகின்றது.

தொழிற்படுகின்ற சூழல்

- சாதகமற்ற பொருளாதார நிலைமைகள் அரசியல் மற்றும் சமூக அமைதியின்மை
- வெளிநாட்டு நாணய செலாவணி திரவத்தன்மை நெருக்கடி மற்றும் இறக்குமதிகளை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட வழிமுறைகள்
- முக்கிய மூல சந்தைகளிலிருந்து வெளிநாட்டு செலாவணி வருவாய்கள் வீழ்ச்சியடைதல்
- வெளிநாட்டு செலாவணி தொடர்பில் அவ்வப்போதான ஒழுங்குமுறைப்படுத்தல் மாற்றங்கள்
- பணவீக்க அழுத்தங்கள் மற்றும் வட்டி வீதங்களில் சடுதியான அதிகரிப்பு

தாக்கம்

- வெளிநாட்டுச் செலாவணி திரவத்தன்மை நெருக்கடி காரணமாக பாதிக்கப்பட்ட இறக்குமதியுடன் தொடர்புடைய வியாபாரம் (நிர்மாணம், சுற்றுலா மற்றும் விவசாயம் போன்ற சில துறைகளில் மெதுவடைதல்)

→ செயலாற்றுகையும் உபாயமும்

2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ரூபாவின் பெறுமதி இறக்கத்தின் பிரதான காரணமாக வங்கி வெளிநாட்டு நாணய வைப்புகளில் 2021 இல் அறிக்கையிடப்பட்ட ரூ. 0.02 பில்லியனுக்கு எதிராக ரூ. 10.5 பில்லியன் கொண்ட வெளிநாட்டு நடைமுறை வைப்புகளை திரட்டியது. வங்கித் தொழில் வழிகள் ஊடாக 2022 இல் வெளிநாட்டு

பண அனுப்பல்கள் 10 ஆண்டு குறைவிற்கு வீழ்ச்சியடைந்தன. எவ்வாறாயினும் 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வங்கி ரூ. 71.8 பில்லியன் பெறுமதியுடைய வெளிநாட்டுப் பண அனுப்பல்களைப் பெற்றுக்கொண்டது. இதன் விளைவாக, வெளிநாட்டு பண அனுப்பல்களின் சந்தைப் பங்கு 2021 டிசம்பரில் 5.25% சதவீதத்திலிருந்து 2022 டிசம்பரில் 5.73% சதவீதத்திற்கு அதிகரித்தது.

தொழிற்துறையில் உள்ள வேறு செயற்பாட்டாளர்களை போன்று சந்தையின் டொலர் பற்றாக்குறை மூலம் வங்கி பாதித்தது. இது வங்கி ஊடாக வழிப்படுத்தப்படும் வணிகத்தின் அளவு குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சியடைவதற்கு வழிவகுத்தது. எனினும், அத்தியாவசியமற்ற இறக்குமதிகளை கட்டுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சி பல சேவைநாடிகளின் வணிக தொழிற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்து வங்கியின் வர்த்தக நிதி வியாபாரத்தில் மேலும் பாதித்தது.

→ இடர்நேர்வு மற்றும் வாய்ப்புகளுடனான எதிர்கால நம்பிக்கை

பொருளாதார மீட்சியானது கொள்கை இடைத்தலையீடுகள் மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் என்பன காரணமாக அண்மைய மாநகங்களில் எதிர்பார்த்த வேகத்தை விட மெதுவாக நகர்ந்து வருகின்றது. எனினும், சர்வதேச நாணய நிதியிடத்திடமிருந்தான விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் நிதி கிடைப்பளவு, சுற்றுலாத்துறை அத்துடன் வெளிநாட்டு தொழிலாளர் பண அனுப்பல் என்பவற்றிலிருந்தான அதிகரிக்கப்பட்ட உட்பாய்ச்சல்கள் என்பன மிகவும் குறிப்பிடத்தக்க மீட்சியினை தூண்டும் என்ற சாதகமான எண்ணப்பாங்கு நிலவுகின்றது. அரசாங்க செலவுகளுக்கு நிதியிடுவதற்கு தேவை மூலம் உருவான அரச வங்கிகளில் பற்றாக்குறையின் பெருமளவிலான காரணத்தினால் ரூபா திரவத்தன்மை கிடைக்கப்பெறும் தன்மை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக, வட்டி வீதங்கள் மிதமிஞ்சி உயர்வாக இருந்து வருகின்றன. ஆயினும் திரவத்தன்மை நிலைமைகள் மேம்பட்டு படுகடன் மறுசீரமைப்பு பற்றிய கரிசனைகள் குறைவடைவதற்கு ஏற்ப இது தளர்வடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. வீத உறுதிப்பாட்டினை அடைவதும் ரூபா மீதான மேலதிக அழுத்தத்தினை தடுப்பதும் இதன் நோக்கமாகும்.

இறக்குமதி தொடர்புபட்ட வர்த்தக நிதியிடல் நடவடிக்கைகள் ரூபாவின் பெறுமதியிறக்கம் மற்றும் வெளிநாட்டு நாணய ஒதுக்குகளின் வீழ்ச்சியினால் புதிய இறக்குமதி கட்டுப்பாடுகளை

நடைமுறைப்படுத்தல் என்பன மூலம் பாதிக்கப்படும் என வங்கி எதிர்பார்க்கின்றது. அண்மைய காலத்தில் வெளிநாட்டு நாணய திரவத்தன்மை பற்றாக்குறைகள் தொடர்ந்திருக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதனால் வெளிநாட்டு நாணய பண வைப்புகளையும் வெளிநாட்டு பண அனுப்பல்களையும் விரிவுபடுத்தவதன் மூலம் அதன் டொலர் திரவத்தன்மை நிலையினை மேம்படுத்தவதற்கு வங்கி எதிர்பார்க்கின்றது. இலங்கையில் இருந்தும் இலங்கைக்கு வெளியிலும் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி என்பவற்றின் இடைத்தலங்களற்ற பாய்ச்சலை உறுதிசெய்வதற்கு வர்த்தக வசதியளித்தல் தீர்வுகளை வழங்க இது வங்கியினை இயலச்செய்யும்.

எமது முன்னுரிமைகள்

- வெளிநாட்டு பண அனுப்பல்களுக்காக முக்கிய மூல சந்தைகளுக்குள் ஊடுவல் மற்றும் சந்தை அபிவிருத்தி

2023 ஆம் ஆண்டுக்கான மையப்படுத்தல்கள்

- வளர்ச்சியினைத் தூண்டும் முக்கிய சந்தைகள் மீது தொடர்ந்தும் கவனம்செலுத்துதல்
- பயனடையாத சந்தைகளுள் ஊடுருவதன் மூலம் சந்தைப்பங்கினை அதிகரித்தல்.
- ஏற்றுமதி வர்த்தக நிதி தொழிலுக்கு அதிக கவனம் செலுத்துதல்
- தொழிற்பாடுகளை எளிமைப்படுத்தல் மற்றும் சீரமைத்தல் அத்துடன் எண்ணியல் இயலளவில் முதலிடுதல் வாயிலாக வினைத்திறன்களை இயக்குதல்.



திறைசேரி மற்றும் வணிக நடவடிக்கை

சொத்து மற்றும் திரவத்தன்மை முகாமைத்துவத்தை உகப்பாக்கம் செய்தல் ஊடாக வட்டி வீதம் மற்றும் திரவத்தன்மை இடர்நேர்வு போன்ற வங்கியின் சந்தை இடர்நேர்வுகளை முகாமைசெய்வதில் திறைசேரி மற்றும் வணிக நடவடிக்கை இன்றியமையாத பங்காற்றுகின்றது. அரசாங்கப் பிணையங்கள், பங்குரிமைமூலதனங்கள், வெளிநாட்டு

செலாவணி ரெப்போ கடன்பெறுதல்கள், நேர்மாற்று ரெப்போ கடன்வழங்கல் என்பவற்றில் முதலீடு உள்ளடங்கலாக இக்குழு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றது. இதற்கு மேலதிகமாக, வங்கியின் திரவத்தன்மை தேவைப்பாடுகளை அடிப்படையாக கொண்டு தொகுதிக்கடன்கள் மற்றும் முறிகள் ஊடாக இக்குழு நிதியங்களை திரட்டுகின்றது.

தொழிற்படுகின்ற குழு

- ① வெளிநாட்டு செலாவணி, பணச் சந்தைகள் மற்றும் நிலையான வருமான சந்தைகள் என்பவற்றில் எதிர்பாராத இடையூறுகள்
- ② தளம்பல்களை காணக்கூடியதாக இருந்தமைக்கு மத்தியிலும், குறுங்கால அரசாங்க பிணையங்களின் விளைவுகள் அதன் மேல் நோக்கிய உத்வேகத்தடன் தொடர்ந்து சென்றன.
- ③ 2022 ஏப்பிரலில் அரசாங்கம் அதன் இருதரப்பு மற்றும் வர்த்தக கடன்கள் மீது வெளிநாட்டு படுகடன் தீர்ப்பணவை நிறுத்துவதை அறிவித்ததுடன் மீட்பு வசதி ஒன்றுக்காக சர்வதேச நாணய நிதியத்தை அணுகியது.
- ④ பணவீக்க அழுத்தங்கள் மற்றும் வட்டி வீதங்களில் சடுதியான அதிகரிப்பு

தாக்கம்

- ① 2022 ஆம் ஆண்டு முழுவதும் திரவத்தன்மை மற்றும் சந்தைப் பங்கேற்பாளர்கள் பற்றாக்குறையின் காரணமாக நிலையான வர்த்தகப்படுத்தலில் வர்த்தக வாய்ப்புகள் மோசமாக பாதிக்கப்பட்டன
- ② ஒரு ஆண்டு மற்றும் நீண்டகால பிணையங்கள் மீதான குறைவான விளைவை கருத்திற்கொண்டு, அதிக திரவத்தன்மைமிக்க குறுங்கால பிணையங்களை நோக்கி முதலீட்டாளர்களை ஈர்த்தல்.
- ③ உள்ளநாட்டு படுகடன் மேம்படுத்துகை பற்றிய நிச்சயமின்மையும் நிலையான வருமான பிணையங்களில் முதலீடு பற்றிய தாக்கமும்

② செயலாற்றுகையும் உபாயமும்

வங்கியின் நிலையான வருமான பிணையங்கள் சொத்துப்பட்டியலானது 2022 இல் கலந்த செயலாற்றுகையினைக் கொண்டிருந்தது. ஆண்டின் முதல் அரைக் காலப்பகுதியில் முதலிலை சந்தை நடவடிக்கை 2022 ஏப்பிரலில் மத்திய வங்கி மூலமான கொள்கை வீதங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பினால் செல்வாக்கிற்குள்ளானது. இவ்வறிவித்தல், திறைசேரி உண்டியல்களினதும் திறைசேரி முறிகளினதும் வட்டிவீதங்களை சடுதியான உயர்வுக்கு இட்டுச்சென்றது. அண்மைக் காலங்களில் நாடு அதிகூடியளவு எதிர்கொண்ட 30% சதவீதம் வரை அரசாங்க பிணையங்களின் வீதங்களில் அடுக்கடுக்கான அதிகரிப்பை இவ்வாண்டு அவதானித்தது. எவ்வாறாயினும், குறைவான வட்டி வீத காலப்பகுதியில் கொள்வனவுசெய்யப்பட்ட திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முறிகள் மீது வங்கி சில குறிப்பிடத்தக்க நடப்புச் சந்தை விலை இழப்புகளையும் பதிவுசெய்தது. இதன் விளைவாக, திடீர் வட்டி உயர்வின் தாக்கத்தினால் வங்கியின் தேறிய வட்டி இலாப எல்லை கணிசமாக குறைவடைந்தது.

திறைசேரி பின்னரங்கு அலுவலகத்துக்கும் கிளைகளுக்கும்மிடையிலான நிதியியல் மாற்றல்களின்/கிடைப்பணவுகளின் தீர்ப்பணவை வசதிப்படுத்தவதற்கு தற்போதைய மத்திய கொடுங்கல்வாங்கல் செயன்முறைப்படுத்தல் முறைமைக்கு நீடிப்பொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இப்புதிய முறைமையானது அனைத்து உள்ளக நிதியியல் மாற்றல்களினதும் அதே நேர இணையவழி தீர்ப்பணவை இயலச்செய்து மேம்பட்ட சேவை மட்டங்களை விளைவித்து மாறுதல்களில் உள்ள நிதியங்களின் மாதாந்த தொகைகளை குறைவடையச்செய்தது.

② இடர்நேர்வு மற்றும் வாய்ப்புகளுடனான எதிர்கால நம்பிக்கை

- ① நாட்டின் இடர்நேர்வு தொகுப்பினை கருத்திற்கொண்டு வெளிநாட்டு நிதியிடலை அணுகுவதில் உள்ள சவால்கள் தளர்த்தப்பட்டுள்ளன.

- ② குறைவடைகின்ற வெளிநாட்டு ஒதுக்குகள், உயர்வடைகின்ற நாணய வெளிநாட்டு படுகடன் மீள்கொடுப்பனவு தேவைப்பாடுகள், மட்டுப்படுத்தப்பட்ட சந்தை நிதியிடல் மூலங்கள் மற்றும் அண்மைய பாதகமான உலகளாவிய அபிவிருத்திகள் அத்துடன் உச்சத்தை தொடுகின்ற பண்ட விலைகள் என்பன அரசாங்கப் பிணையங்களின் விளைவுகள் மீது அதிக அழுத்தத்தைச் செலுத்துமென எதிர்பார்க்கப்படுவதுடன் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான உடன்படிக்கையின் பின்னணியில் மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ③ பேரண்டப் பொருளாதார அடிப்படைகள் மேம்படுவதன் மீது பங்குரிமைமுலதனச் சந்தைகளுக்கான எதிர்கால வாய்ப்பு சாதமாக இருக்கக்கூடும்.

எமது முன்னுரிமைகள்

- ① புதிய குறைவான செலவிலான நிதியிடல் பிரிவுகளை கண்டறிதல்
- ② தொழிற்பாடுகளை எளிமைப்படுத்தல் மற்றும் சீரமைத்தல் அத்துடன் எண்ணியல் இயலளவில் முதலீடுதல் வாயிலாக வினைத்திறன்களை இயக்குதல்.

2023 ஆம் ஆண்டுக்கான மையப்படுத்தல்கள்

- ① முதலீடு மீதான ஆதாயத்தை உட்படுத்தல் மற்றும் சொத்து திரவத்தன்மை முகாமைத்துவ தொழிற்பாட்டை வலுப்படுத்தல்
- ② திறைசேரி முகாமைத்துவ முறைமையை முழுமையாக நடைமுறைப்படுத்தல்
- ③ வணிகர் நேரடி பங்கேற்பு நிலையினைப் பெற்றுக்கொள்ளல்
- ④ காசு அமைப்பு முறையினை மாறுதலடையச்செய்தல் மற்றும் முக்கிய நிருவாகச் செயற்பாடுகளை இல்லாதொழித்தல், எளிமைப்படுத்தல் அல்லது மத்தியமயப்படுத்தல் மூலம் எமது முன்னணி கிளை ஊழியர்களின் கணிசமாக அதிகரிக்கப்பட்ட இயலளவு.



உற்பத்தி செய்யப்பட்ட மூலதனம்

எமது உற்பத்தி செய்யப்பட்ட மூலதனத்தின் முக்கிய கூறுகள்

உற்பத்தி செய்யப்பட்ட மூலதனம் என்பது வங்கியின் தந்திரோபாயத் திசைமுகத்திற்கு உதவும் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு நிலைபேறான பெறுமதி உருவாக்கத்துக்கு வழிவகுக்கும் அனைத்து பெளதீக மற்றும் எண்ணியல் வளங்களினையும் உள்ளடக்கும்.

ஆ ஆ முக்கிய உள்ளீடுகள்

- ஆ ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள்
- மூலதனச் செலவினம்
- பெளதீகத் தொடுபுள்ளிகள்
- மெய்நிகர் தொடுபுள்ளிகள் அல்லது எண்ணியல் வழிகள்
- எண்ணியல் உட்கட்டமைப்பு

ஆ ஆ முக்கிய சவால்கள்

- பெளதீக மற்றும் எண்ணியல் வழிமுறைகளுக்கு இடையில் சமநிலையை ஏற்படுத்துதல்.
- தகவல் தொழிநுட்ப உட்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பின் தொடர்ச்சியான முதலீடுகள் மற்றும் நிதியீட்டு சாத்தியக்கூற்றுக்கான மதிப்பீடுகள்
- புவியியல் ரீதியிலான விரிவாக்கங்களை கட்டுப்படுத்தும் வெளிப்புற காரணிகள்
- சில வாடிக்கையாளர் பிரிவுகளிலிருந்து சில புதிய தொழிநுட்பங்களுக்கான எதிர்ப்பு
- வாடிக்கையாளரின் தனிப்பட்ட விருப்பங்களிலான தொடர்ச்சியான வளர்ச்சி

ஆ ஆ முக்கிய வெளியீடுகள்

வாடிக்கையாளர் தொடுபுள்ளிகள்

கிளைகளின் எண்ணிக்கை

262 (2021 – 261)

ATM களின் எண்ணிக்கை

293 (2021 – 292)

புதிய இணையவழி வங்கியல்

வாடிக்கையாளர்கள்: **11,060** (2021 – 27,204)

நலையான சொத்துக்கள்

ஆ ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களின் நிகர ஏட்டுப் பெறுமதி

ரூ. 14,756 மில்லியன்
(2021 – ரூ. 15,046 மில்லியன்)

திறன் வலயங்களின் எண்ணிக்கை

97 (2021 – 92)

CRM களின் எண்ணிக்கை

97 (2021 – 92)

எண்ணியல் மூலதனம் மீதான முதலீடு

ரூ. 370.1 மில்லியன்
(2021 – ரூ. 534.8 மில்லியன்)

ஆ ஆ முக்கிய வாய்ப்புக்கள்

- இலங்கை முழுவதும் அதிக நிதி உள்ளடக்கத்தை ஊக்குவித்தல்
- தேசியசேமிப்பு வங்கியின் விரைந்து செயற்படும் தன்மையை அதிகரித்தல்
- மேம்பட்ட உற்பத்தித்திறனுடன் தொழிற்பாட்டுத் திறனை மேம்படுத்தும் இயலுமை

நாம் எமது உற்பத்தி செய்யப்பட்ட மூலதனத்தினை வளர்க்கும் முறை

- நாடளாவிய வலையமைப்புக்கள் மற்றும் மாதிரிக் கிளை எண்ணக்கருக்கள் மூலம் எமது இருப்பை அதிகரித்தல் மற்றும் சென்றடைதல்.
- திறமையான செயலிகள் மற்றும் அதிநவீன வங்கிப்பணியில் கவனம் செலுத்தி நமது எண்ணியல் தடத்தை விரிவுபடுத்துதல்.
- ஒருங்கிணைந்த எண்ணியல் மற்றும் பெளதீக உட்கட்டமைப்பு மூலம் எமது தொழிற்பாட்டு செயன்முறையை மேம்படுத்துதல்.


→ உற்பத்தி செய்யப்பட்ட மூலதனம்

நாம் எமது உற்பத்தி செய்யப்பட்ட மூலதனத்தினை இணைக்கும் முறை


 <p>புலமைச்சொத்து மூலதனம் வர்த்தக நாமத் தெரிவுநிலையானது கிளை விரிவாக்கங்கள் மூலம் ஊக்குவிக்கப்படும், அதே நேரத்தில் எண்ணியல் உட்கட்டமைப்பு செயற்திறனை ஊக்குவிக்கிறது.</p>	 <p>மனித மூலதனம் செயன்முறை விருத்திகள் மற்றும் புதிய முறைமைகளை செயற்படுத்துதல் புதிய வேலை வாய்ப்புகள், பயிற்சி மற்றும் திறன் விரிவாக்கத்தை உருவாக்குகிறது.</p>
 <p>சமூக மற்றும் உறவுசார் மூலதனம் பௌதீக மற்றும் எண்ணியல் உட்கட்டமைப்பின் விரிவாக்கம் வாடிக்கையாளர்கள் மற்றும் வழங்குனர்களுடன் வலுவான இணைப்புகளை ஏற்படுத்துகிறது.</p>	 <p>இயற்கை மூலதனம் நிலைபேறான பெளதீக மற்றும் எண்ணியல் உட்கட்டமைப்பின் மீதான முதலீடு கார்பன் தடத்தைக் குறைக்கிறது.</p>
 <p>நதிசார் மூலதனம் அதிகரித்த செயற்திறன் மற்றும் உற்பத்தித்திறன் ஒட்டுமொத்த செலவுகளை குறைக்கிறது.</p>	

பொருண்மை, அக்கறைதாரர்கள், குறுகியதிலிருந்து நீண்ட கால உபாய முன்னுரிமைகள் உடனான தொடர்புகை


பொருண்மை விடயங்கள்



தொடர்புடைய அக்கறைதாரர்



குறுகியதிலிருந்து நீண்ட கால உபாய முன்னுரிமைகள்








சாத்தியமான விட்டுக்கொடுப்புகள்

- உற்பத்தி செய்யப்பட்ட மூலதனத்தில் முதலீடு செய்வதற்கு கணிசமான நிதி மூலதன முதலீடு தேவைப்படுகிறது. பராமரிப்பு செலவில் நிதி மூலங்களைப் பயன்படுத்துதல் அல்லது மேம்படுத்துவதற்கான விரிவாக்க மூலதனச் செலவினங்களுக்கு இடையே விட்டுக்கொடுப்புகள் காணப்படுகின்றன.
- உற்பத்தி செய்யப்பட்ட மூலதனத்தை அதிகரிக்கும் செயற்பாட்டில், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவித்தல் மற்றும் இயற்கை மூலதனத்தை சீர்குலைப்பதன் மூலம் நாம் செயற்படும் சமூகங்களை எதிர்மறையாக பாதிக்கலாம். பொறுப்புடன் கூடிய கழிவு முகாமை மற்றும் சுற்றுச்சூழலை சீராக்கும் கொள்கைகளை செயற்படுத்த நாங்கள் முயற்சி செய்கிறோம்.
- தற்போதுள்ள வசதிகளின் சுற்றுச்சூழல் தடம் குறைப்பதற்கான நமது முதலீடுகள் இயற்கை, புலமைச்சொத்து, மனித மற்றும் சமூக மற்றும் உறவுசார் மூலதனத்திற்கு பயனளிக்கும்.

ஐக்கிய நாடுகளின் நிலைபெறத்தக்க அபிவிருத்தி இலக்குகளுக்கான பங்களிப்பு


முதன்மை ஐக்கிய நாடுகளின் நிலைபெறத்தக்க அபிவிருத்தி இலக்குகள்

 <p>7 AFFORDABLE AND CLEAN ENERGY</p> <p>கிளை சக்தித் தேவைகளுக்கு சூரிய சக்தியைப் பயன்படுத்தல்</p>	 <p>11 SUSTAINABLE CITIES AND COMMUNITIES</p> <p>சக்தி வினைத்திறனுள்ள, அணுகக்கூடிய பெளதீக மற்றும் எண்ணியல் உட்கட்டமைப்புகள் மற்றும் புதுமையான, உள்ளடக்கப்பட்ட உற்பத்திகள் மற்றும் சேவைகளை வழங்குதல்.</p>	 <p>12 RESPONSIBLE CONSUMPTION AND PRODUCTION</p> <p>எண்ணியல் வங்கியியலை ஊக்குவிப்பதன் மூலம் காசித நுகர்வைக் குறைத்தல்.</p>
<p>இரண்டாம்நிலை ஐக்கிய நாடுகளின் நிலைபெறத்தக்க அபிவிருத்தி இலக்குகள்</p>		
 <p>10 REDUCED INEQUALITIES</p> <p>பரந்த சமூகத்தினிடையே கிளை வலையமைப்பை விரிவுபடுத்துவதன் மூலம், தீவு முழுவதும் திறன் வலயங்களை அதிகரிப்பதன் மூலம் வங்கிச் சேவைகளுக்கு எளிதான அணுகலை வழங்குதல்.</p>	 <p>13 CLIMATE ACTION</p> <p>வங்கியின் கார்பன் தடத்தைக் குறைக்க சக்தி வினைத்திறன் மற்றும் புதுப்பிக்கத்தக்க (சூரிய) ஆற்றல் திட்டங்களை செயற்படுத்துதல்</p>	

→ உற்பத்தி செய்யப்பட்ட மூலதனம்

1 எமது பிரசன்னம் மற்றும் அடைவைப் பெருக்குதல்

இலங்கையின் வங்கித் துறையில் எமது அந்தஸ்தை மேம்படுத்தும் வகையில், தீவின் ஒவ்வொரு மாகாணம் மற்றும் மாவட்டத்திற்கும் விரிவடையும் எமது வலையமைப்புக்கள் மூலம் தீவு முழுவதும் எமது புவியியல் தடத்தை விரிவுபடுத்தியுள்ளோம். இது ஒவ்வொரு சமூகத்திற்கும் மற்றும் சமூகத்தின் ஒவ்வொரு அடுக்குக்கும் எமது உற்பத்திகள் மற்றும் சேவைகளை சென்றடைய உதவுகிறது. எமது வலையமைப்பு 262 கிளைகள், 8 பிராந்திய அலுவலகங்கள், 3,996 தபால் நிலையங்கள் மற்றும் துணை அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் விசா மற்றும் மாஸ்டர் வரவு அட்டை வசதிகளுடன் கூடிய 390 தன்னியக்கக் கூற்றுப்பொறி (ATM)/காசு மீள் சுழற்சி இயந்திரங்களை (CRM) உள்ளடக்கியது. நாடு முழுவதிலும் உள்ள பண வைப்பு இயந்திரங்கள் (CDM) மற்றும் CRMகள் உட்பட 5,800 க்கும் மேற்பட்ட இயந்திரங்களை இணைக்கும் வலையமைப்பிற்கான அணுகலை வழங்கும் லங்காபே பொதுவான தன்னியக்கக் கூற்றுப்பொறி ஆளியுடன் நாம் இணைந்து செயலாற்றியுள்ளோம்.



அரசு வங்கியாக எமது விரும்பத்தக்க நிலையைக் கருத்திற் கொண்டு, எமது வங்கிச் சேவைகள் பரவலாகக் கிடைப்பது மட்டுமல்லாமல், திறமையாகவும், தொழிநுட்பத்திலும் முன்னணியில் இருப்பதை உறுதிசெய்ய நாங்கள் முயற்சி செய்கிறோம். 2022 ஆம் ஆண்டில் இந்த இலக்கை நோக்கி நாம் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளமை பின்வரும் சாதனைகளால் நிரூபிக்கப்பட்டுள்ளது.

➔ நாடளாவிய வலையமைப்பு

எமது வர்த்தக நாமம் கட்டலனாகும் மற்றும் உறுதியான வெளிப்பாடாக இருக்கும் அதே வேளையில் வாடிக்கையாளர்களுக்கு பௌதீக தொடு புள்ளிகளாக சேவை செய்வதில் கிளைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சமீபத்திய ஆண்டுகளில் வங்கிச் சேவைகளுக்கான எண்ணியல் தளங்களை நோக்கி வாடிக்கையாளர்களின் விருப்பம் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் காட்டியுள்ளது. இதன் விளைவாக, வங்கியானது, நாடு முழுவதும் பௌதீக தொடுபுள்ளிகளை நிறுவுவதன் மூலமும், எண்ணியல் உட்கட்டமைப்பை விரிவுபடுத்துவதன் மூலமும் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட மற்றும் எண்ணியல் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைத்துள்ளது.

எமது பெறுமதியை உருவாக்கும் செயற்பாட்டில், நாடளாவிய ரீதியிலான நமது பௌதீக தொடுபுள்ளிகள் முக்கிய பங்கு வகிக்கிறது. எமது எண்ணியல் உட்கட்டமைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் அதே வேளையில், தந்திரோபாய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் புதிய கிளைகளைச் சேர்ப்பதன் மூலம் எமது கிளை வலையமைப்பைப் பெருக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம். 2022 ஆம் ஆண்டில், பொல்டிடிகமவில் ஒரு புதிய கிளையைத் திறந்ததுடன், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதற்கும், எமது ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் உற்பத்திச் சூழலை வழங்குவதற்கும் ஆண்டு முழுவதும் கிளைகளை இடமாற்றம், விரிவாக்கம் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றைத் தொடர்ந்தோம். கஹட்டகஸ்திலிய, இப்பாகமுவு, இங்கிரிய ஆகிய இடங்களில் உள்ள கிளைகள் விசாலமான இடங்களுக்கு மாற்றப்பட்டதுடன், ஹொர்வப்பொத்தானை, யக்கல, பண்டாரவளை, கிரிந்திவல, கண்டி மற்றும் தலைமை அலுவலகம் ஆகிய இடங்களில் உள்ள கிளைகளில் மறுசீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

➔ “மாதிரிக் கிளை” எண்ணக்கரு

2017 இல் அறிமுகப்படுத்தப்பட்ட “மாதிரிக் கிளை” திட்டம், வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன வங்கி சேவைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு வங்கி உத்தியாகும். நிலையான வர்த்தகநாமம் மற்றும் எண்ணியல் ஒப்பத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட ஒவ்வொரு கிளையும், எண்ணியல் வங்கியியலுக்காக ATM மற்றும் CRM ஆகியவற்றுடன் “திறன் வலயத்தைக்” கொண்டுள்ளன. ஒருங்கிணைந்த எண்ணியல் ஊடக ஒப்பம் (IDMS) “NSB Connect” வர்த்தக நாமத்தை ஆதரிக்கிறது. 2022 ஆம் ஆண்டின் இறுதியில், வங்கி நாடு முழுவதும் 40 திறன் வலயங்களை நிறுவிடும்.

➔ மாற்றுத் திறனாளிகளுக்கான அணுகல்

அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சமமான மற்றும் தடையற்ற அணுகலை வழங்குவதற்கான எமது உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, ஊனமுற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நாடளாவிய ரீதியில் உள்ள அதன் அனைத்து கிளைகளிலும் அணுகலை வழங்க வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் இறுதியில், வங்கிக்குச் சொந்தமான 47 கிளைக் கட்டிடங்களும், வாடகைக்கு எடுக்கப்பட்ட 90% ஆன கிளைகளும் ஊனமுற்றோருக்கான அணுகலுடன் மேம்படுத்தப்பட்டுள்ளன. முன்னோக்கிச் செல்லும்போது, இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய அனைத்து புதிய கிளைகளும் கட்டப்படும், மேலும் எதிர்காலத்தில் ஒவ்வொரு தேசிய சேமிப்பு வங்கிக் கிளையும் சமமான அணுகல் வசதிகளுடன் இருப்பதை உறுதிசெய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

➔ சக்தி வினைத்திறனுள்ள கட்டிடங்கள்

நமது சுற்றுச்சூழல் பொறுப்புகள் பற்றிய விழிப்புணர்வுடன் கூடிய பார்வையை நாங்கள் கொண்டுள்ளோம், மேலும் செலவைக் குறைக்கவும், சக்தியைப் பாதுகாக்கவும் மற்றும் நமது கார்பன் தடத்தை குறைக்கவும் பல சக்தித்திறன் திட்டங்களை செயற்படுத்தியுள்ளோம். சக்தித் திறனுள்ள கட்டிடங்களை நிர்மாணிப்பதில் எமது கவனமானது, அனைத்து புதிய கிளைகளும் இயற்கையான ஒளி மற்றும் காற்றை மேம்படுத்துவதற்காக கட்டப்பட்டிருப்பதை உறுதிசெய்கிறது, இதன் விளைவாக சக்தி நுகர்வு குறைகிறது. இதன் விளைவாக, நாங்கள் 46 கிளைகளை சூரிய சக்தி முறைமைகளுடன் பொருத்தியுள்ளோம், மேலும் எமது கிளை வலையமைப்பில் 18% புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் செயற்படுகிறது. எமது கதிர்காமம் சுற்று பங்களா, இயற்கை ஒளி மற்றும் காற்றை

திறமையாகப் பயன்படுத்துவதன் காரணமாக, ஆற்றல் சேமிப்புக்கு பங்களித்து, குறைந்த மின் நுகர்வு கொண்ட ஆற்றல் திறன் கொண்ட கட்டிடமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எமது சுற்றுச்சூழலுக்கு உகந்த முயற்சிகள் பற்றிய மேலதிக விவரங்களுக்கு பக்கம் 164ஐப் பார்க்கவும்.

2 எமது எண்ணியல் தடத்தை விரிவுபடுத்துதல்

வங்கிப் பரிவர்த்தனைகளில் ஈடுபடும் போது வாடிக்கையாளர்கள் அதிகரித்த எண்ணியல் நுட்பத்தைக் காட்டுவதால், வங்கித் துறையில் வாடிக்கையாளர் தொடர்புகளில் தற்போதைய போக்கு எண்ணியல் மயமாக்கலின் திசையில் சீராக நகர்கிறது. வங்கிச் சேவையை மிகவும் திறமையாகவும், வசதியாகவும், நெகிழ்வாகவும் மாற்றும் சுய-சேவை வழிமுறைகளை நோக்கி ஒரு தெளிவாக உணரக்கூடிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஊழியர்கள் எண்ணியல் செயல்முறைகள் மிகவும் திறமையானதாக இருப்பதைக் கண்டறிந்துள்ளனர், இதன் விளைவாக அதிக உற்பத்தித் திறன் ஏற்பட்டுள்ளது. இந்த இலக்கினை நோக்கி, நாங்கள் சுய சேவை முன்மொழிவுகள், பணம் செலுத்துதல் மற்றும் எண்ணியல் தீர்வுகள் மற்றும் தகவல் பாதுகாப்பை மேம்படுத்துவதில் முதலீடு செய்துள்ளோம். எமது முயற்சிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

➔ பாதுகாப்பான அட்டை கட்டணங்கள்

வங்கியானது வாடிக்கையாளர் பாதுகாப்பிற்கான தனது பொறுப்பை மிகவும் முக்கியமாகக் கொள்வதுடன், நாட்டின் பணமில்லா முயற்சியைத் தொடர புதுமையான மற்றும் பாதுகாப்பான கட்டண விருப்பங்களைப் பெற அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது.

வங்கி மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளாவன:

- ① மோசடியை எதிர்த்துப் போராட, இலத்திரனியல் சில்லு (Chip) மூலம் இயக்கப்படும் EMV (ஐரோப்பா, மாஸ்டர் அட்டை மற்றும் விசா) வரவு அட்டைகளை உள்நாட்டில் அச்சிடுதல் தொடர்கிறது.
- ② வங்கியின் அட்டைத்தொகுப்பு 84% EMV இணக்கமானது.
- ③ அட்டை நிலையம், அழைப்பு நிலையம் மற்றும் ATM துணைச் சேவை அலகு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் தடங்காணல் முறைமைகள் மூலம் வரவு அட்டை தொடர்பான சிக்கல்களைக் கையாளலாம்.
- ④ சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அட்டைதாரர் தரவு பாதுகாப்பு நியமனங்களை தரவுப் பாதுகாப்பு நியமனங்கள் PCI-DSS சான்றிழைக் கொண்டிருப்பதுடன், வங்கி 2022 இல் மறுசான்றிக்கப்பட்டது.

→ உற்பத்தி செய்யப்பட்ட மூலதனம்

➤ பாதுகாப்புத் தொழிற்பாட்டு மையம் (SOC)

தொழிற்பாட்டு இடர் மீள்தன்மை குறித்த இலங்கை மத்திய வங்கி ஆலோசனைத் தாளில் உள்ள தேவைகளை அடைவதற்கான ஆயத்தத்தைப் பொறுத்தவரை, வங்கி 2022 ஆம் ஆண்டிற்கான முன்மொழியப்பட்ட தேவைகளை அடைந்துள்ளது. இது தகவல் பாதுகாப்பு முகாமை முறைமையை மேம்படுத்தி, வழக்கமான முகாமைக் குழு மதிப்பாய்வுகள் மற்றும் தொழிற்திறன் மதிப்பாய்வுகள் மூலம் செயற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை மேம்படுத்துதல் மற்றும் பராமரித்தல் தொடரும்.

கட்டண செயலி

2021 ஆம் ஆண்டில், iOS, Android மற்றும் Huawei போன்ற பிரபலமான கையடக்கத் தொலைபேசிப் பயன்பாட்டுத் தளங்களில் கிடைக்கும் கையடக்கத் தொலைபேசிக் கட்டண செயலியான “NSBPay” இனை அறிமுகப்படுத்தினோம். வாடிக்கையாளர்கள் தங்கள் வழக்கமான வங்கிப் பரிவர்த்தனைகளை வசதியாகவும், பாதுகாப்பாகவும், விரைவாகவும் செயற்படுத்துவதே பயன்பாட்டின் முதன்மையான குறிக்கோளாகும். வைப்புக்கள், வங்கி அல்லது பிற வங்கிகளில் உள்ள பிற கணக்குகளுக்கு நிதிப் பரிமாற்றம், கடன் தவணை செலுத்துதல்,

பட்டியல்களை செலுத்துதல், QR குறியீடு செலுத்துதல், எங்கள் அமைப்பு நிலையத்துக்கு உடனடி இணைப்பு மற்றும் பல அம்சங்கள் உட்பட பல அம்சங்களை இந்த செயலி வழங்குகிறது.

➤ பிற கொடுப்பனவுத் தீர்வுகள்

பாதுகாப்பான மின்னியல்-பணம் செலுத்துதலை ஊக்குவிப்பதற்காக இலங்கை மத்திய வங்கியின் நடவடிக்கைகளுக்குப் பதிலிறுக்கும் வகையில், வங்கி பல வருடங்களாக LankaPay-CEFTS, LankaPay இணையவழிக் கொடுப்பனவுத் தளம் (LPOPP), JustPay மற்றும் USD இணையவழிக் தீர்ப்பளவு முறை போன்ற பல கட்டண தீர்வுகளை உருவாக்கியுள்ளது. தேசிய சேமிப்பு வங்கி 2023 ஆம் ஆண்டளவில் இலங்கையில் மெய்நிகர் (கைத்தொலைபேசி அடிப்படையிலான) கட்டணக் கருவிகளை வழங்கத் தொடங்கும் முதல் வங்கியாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

3 எமது தொழிற்பாட்டு செயல்முறையை மேம்படுத்துதல்


எண்ணியல் மயமாக்கலை நோக்கிய உலகளாவிய மாற்றத்தை நாங்கள் அங்கீகரித்தல், மிகவும் திறமையான தொழிற்பாட்டு செயல்முறைகளை வழங்குவதற்கு எமது பௌதீக மற்றும் எண்ணியல் உட்கட்டமைப்பு தடையின்றி இணைந்து செயல்படுவதை உறுதி செய்துள்ளது. எண்ணியல் டிஜிட்டல் யுகத்தில்

➤ கையடக்கத் தொலைபேசிக்

விபரம்	2022	2021
ஆண்டில் வழங்கப்பட்ட அட்டைகளின் எண்ணிக்கை	161,467	291,318
31 டிசம்பரில் பாவனையிலுள்ள மொத்த அட்டைகள்	2,203,309	2,041,842
ஆண்டின் போதான மொத்த பரிவர்த்தனைகளின் அளவு	9,831,714	7,639,929
ஆண்டின் போதான மொத்த பரிவர்த்தனைகளின் பெறுமதி (ரூ. மில்.)	26,235	18,424
பாவனையிலுள்ள ATM இயந்திரங்களின் எண்ணிக்கை	293	292
பாவனையிலுள்ள CRM இயந்திரங்களின் எண்ணிக்கை	97	92
இணையவழி வங்கியியல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை	123,591	112,531
இணைய வங்கி - ஆண்டின்போதான மொத்த பரிவர்த்தனை அளவு	1,651,209	1,705,045
இணைய வங்கி - ஆண்டின்போதான மொத்த பரிவர்த்தனை பெறுமதி (ரூ. மில்.)	56.6	38.7

அட்டவணை 15 →

வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு விரைவாகப் பதிலளிப்பதற்காகவும், மற்றவர்களைவிட முன்பாக இருக்கவும் எமது முறைமைகளையும் செயல்முறைகளையும் தொடர்ந்து மேம்படுத்தி வருகிறோம். இது சம்பந்தமாக எங்கள் முன்முயற்சிகள் பின்வருமாறு:



உரு 13 →

② ஒருங்கிணைந்த மைய வங்கியியல் தீர்வு

எதிர்காலத்தில் செயற்படுத்தப்படவுள்ள ஒருங்கிணைந்த மைய வங்கித் தீர்வு, வைப்புத்தொகை, கடன்கள், காசோலைகள், கடன்கள், பிணையங்கள், சேகரிப்புகள் மற்றும் கொடுப்பனவுகள் அனைத்தையும் ஒரே தளத்தில் உள்ளடக்கும். இது பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்துகிறது:



வாடிக்கையாளர் நெகிழ்வுத்தன்மைக்கான சமீபத்திய மேம்பாடுகளுக்கு தகவல் தொழிநுட்பக் கட்டமைப்பு மற்றும் முறைமைகளைப் புதுப்பித்தல்



மாற்றங்களுக்கு எளிதாக மாற்றியமைக்கத்தக்கவாறு உற்பத்திகள் மற்றும் சேவைகளின் விநியோகத்தை எண்ணியல் முறையில் மாற்றியமைத்தல்,



நாளாந்தத் தொழிற்பாடுகளுக்கும் வாடிக்கையாளர் தேவைகளைப் புரிந்துகொள்வதற்கும் சமீபத்திய தொழிநுட்பத்தைப் பயன்படுத்துதல்



எமது தொழிற்பாட்டின் வேகம், செயற்திறன் மற்றும் வலிமையை மேம்படுத்தும் தன்னியக்க செயல்முறைக்கு பின்-இறுதி செயற்பாடுகளை எண்ணியல் முறையில் புதுப்பித்தல்

மைய வங்கியியல் தீர்வு, அதிநவீன ஒருங்கிணைந்த வங்கித் தேவைகளைக் கையாளும் போது அதிக அளவிலான தன்னியக்கம் மற்றும் இடரற்ற வரிசைப்படுத்தலை ஏற்படுத்தும். ஒழுங்குமுறைத் தேவைகள் மற்றும் சர்வதேச சிறந்த நடைமுறைகளுக்கு இணங்கும்போது இது பயன்படுத்த எளிதானதாகவும், உயர் தொழிற்பாட்டு செயற்திறனை வழங்குகிறது. இந்த அணுகுமுறை ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் இருவருக்கும் உடனடி பலன்களை வழங்குகிறது, அதே நேரத்தில் வங்கியை தரவு சார்ந்த நிறுவனமாக மாற்றுகிறது, மேலும் உற்பத்தித் திறன் அதிகரிப்பு மற்றும் நீண்ட காலத்திற்கு சந்தைக்கு விரைவான நேரக் கிடைப்பை உறுதி செய்யும். மேலும், பணத் தூய்மைக்கல் மோசடித் தடுப்பு (AML) தீர்வு, திறைசேரி முகாமை முறைமை (TMS) மற்றும் மனித வள முகாமை முறைமை ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு இந்த முறைமையை வலுப்படுத்தி, தொழிற்பாட்டு முகாமைக்கான ஒரு முழுமையான அணுகுமுறையை வழங்குகிறது.

② பணத் தூய்மைக்கல் தடுப்பு (AML) தீர்வு

தொகுதிச் சங்கிலி தொழிநுட்பத்துடன் கூடிய E-KYC

2018 ஆம் ஆண்டில், இலங்கையின் நிதிச் சேவைகளுக்கான தொகுதிச் சங்கிலி தொழிநுட்பத்தின் சாத்தியமான நன்மைகளை இலங்கை மத்திய வங்கி கண்டறிந்து வங்கிகள்

மற்றும் தகவல் தொழிநுட்பத் துறையின் தன்னார்வ பங்கேற்புடன் தொழிற்துறைக்கு இடையிலான ஆய்வை ஆரம்பித்தது. இலங்கை மத்திய வங்கி இலங்கையில் தொகுதிச் சங்கிலி தொழிநுட்ப அடிப்படையிலான நிதிச் சேவை தீர்வுகளுக்கு வழி வகுக்க, பகிரப்பட்ட KYC தீர்வை உருவாக்கி, தொகுதிச் சங்கிலி தொழிநுட்ப அடிப்படையிலான பகிரப்பட்ட வாடிக்கையாளரை அறிதலை (KYC) உருவாக்க ஆரம்பிக்கும் ஒப்பந்தங்களில் ஈடுபட முடிவு செய்தது. அதன்படி, தொகுதிச் சங்கிலி தொழிநுட்பத்துடன் கூடிய e-KYC தொடர்பான ஆரம்ப நடவடிக்கைகளை வங்கி மேற்கொண்டுள்ளது. AML ஆனது மைய வங்கி முறைமையை முழுமையாக்குவதுடன், பின்வரும் தொழிற்பாடுகளை செயற்படுத்தியுள்ளது:

- ② மோசடி மற்றும் பணத் தூய்மையாக்கல் நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் பரிவர்த்தனைகளை கண்காணித்தல் மற்றும் தொடர்தல்.
- ② உங்கள் வாடிக்கையாளரை அறிதல் (KYC) மற்றும் வாடிக்கையாளர் முன்னெச்சரிக்கை செயற்பாடு தொடர்பான தொடர்ச்சியான வாழ்க்கைச் சுற்றோட்ட உள்ளடக்கம்.
- ② தடைப் பட்டியல்களுக்கு எதிராக வாடிக்கையாளர்கள் அல்லது பரிவர்த்தனைகளைத் திரையிடும் இயலுமை
- ② அனைத்து AML விதிமுறைகளுக்கும் இணங்குதல்.
- ② முறைமையினால் இயக்கப்பட்ட கண்காணிப்பு மற்றும் தடுப்புப்பட்டியலில் உள்ள வாடிக்கையாளர்களைக் கண்காணித்தல் ஆகியவற்றின் காரணமாக மேம்படுத்தப்பட்ட முன்னெச்சரிக்கை ஆய்வு.

② மனித வள முகாமை முறைமை

மனித வள செயற்பாடுகளை தன்னியக்கமாக்கும் நோக்கில், வங்கி மனித வள முகாமை முறையை செயற்படுத்தியது. இந்த முறைமை முற்றடக்கமான மனித வள முகாமை செயல்முறையை நிலவேறுவதுடன், பின்வரும் முறையில் மனிதவள செயற்பாடுகளின் விளைத்திறனை மேம்படுத்துகிறது:

- ② ஊழியர் தகவல்களை சேகரித்தல், சேமித்துவைத்தல் மற்றும் மதிப்பீடுதல்.
- ② ஆட்சேர்ப்பு மற்றும் தொழிலில் இணைத்தலை முகாமை செய்தல்.
- ② ஊதியம் மற்றும் செயற்திறன் மதிப்பீட்டைக் கண்காணித்தல்.
- ② ஊழியர் நலன்களின் முகாமை நிரவகித்தல்.
- ② ஊழியர் கற்றல் மற்றும் விருத்தி பற்றிய பதிவுகளை பராமரித்தல்.
- ② 2022 ஆம் ஆண்டில், புதிய மனிதவள முறைமையின் முதல் கட்டம் செயற்படுத்தப்பட்டது.

→ உற்பத்தி செய்யப்பட்ட மூலதனம்

→ Cash @ Ease முறைமை

வங்கியின் பண முகாமை செயன்முறையை சீரமைக்க Cash@Ease முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. திறைசேரிப் பிரிவு மற்றும் கிளைகள் முழுவதும் பண முகாமை செயன்முறை ஆகியவற்றில் அதிக தொழிற்பாட்டு வினைத்திறனை இது அனுமதித்துள்ளது. மேலும் பின்வருவனவற்றையும் செயற்படுத்தியுள்ளது:

- தினசரி பண நிலைகளை அறிதல்.
- திறைசேரியிலிருந்து பணத்தைக் கோருதல்.
- நிலுவைகளை முகாமை செய்தல்.
- பரிவர்த்தனைகளின் உறுதிப்படுத்தலை இணையவழியில் அனுப்புதல்.
- பண முகாமை செயன்முறைகளில் அதிகரித்த துல்லியம்.
- அதிக அளவிலான செயற்திறன் மற்றும் வாடிக்கையாளர் சேவை.

2023 மற்றும் அதனைத் தாண்டிய எதிர்கால வாய்ப்புக்கள்



குறுங்காலம்

- ஒரு தனியான எண்ணியல் வங்கி அலகினை நிறுவுதல் மற்றும் எண்ணியல் உற்பத்திகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் சேமிப்பு மற்றும் கடன் உற்பத்திகளுக்கு முதலிலிருந்து இறுதி வரையான எண்ணியமயமாக்கல்.



நடுத்தரளவு காலம்

- தற்போதுள்ள வாடிக்கையாளர் தளத்தை எண்ணியல் வழிமுறைகளாக மாற்றுதல் மற்றும் 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இரு மடங்காக விரிவாக்குதல்.



நீண்ட காலம்

- வேகமான மற்றும் தரவு சார்ந்த அமைப்பாக மாறுதல்.



- மனிதவள மற்றும் திறைசேரி முகாமை முறைமைகளுடன் மைய வங்கியியல் தீர்வை ஒருங்கிணைத்தல்.



- தபால் துறையை எண்ணியல் மயமாக்குதல்



→ எமது எதிர்காலச் சான்றுறுதி உபாயத்தின் பங்களிப்பு



நம்பத்தகுந்த மற்றும் அசாதாரண அதிர்ச்சிகளைத் தாங்கும் வகையில் நிலைபேறான வளர்ச்சியை அடைவதற்கான உள்ளடக்கமான நிதித் தீர்வுகளை வழங்குதல்.



புலமை மூலதனம்

எமது புலமை மூலதனத்தின் முக்கிய கூறுகள்

புலமை மூலதனம் என்பது எமது அக்கறைதாரர்களுக்கான பெறுமதி முன்னோக்கம் மற்றும் அடையாளத்துக்கான முக்கிய பகுதியை உருவாக்கும், ஒன்றுசேர்ந்த அறிவு மற்றும் புலமை வளங்கள் ஆகியவற்றைக் குறிக்கும். புலமை மூலதனமானது, உள்முக அறிவு, புற அறிவு, வாடிக்கையாளர் விசுவாசம், வர்த்தகநாமம் மற்றும் நற்பெயர், முறைமைகள் மற்றும் செயன்முறைகள், வணிக நெறிமுறைகள், கூட்டுவணிகப் பெறுமதிகளின், கொள்கைகள், மற்றும் கூட்டுவணிகக் கலாச்சாரம் போன்ற அக்கறைதாரர்களுக்குப் பெறுமதியை உருவாக்க அவசியமான அருவச் சொத்துக்களை உள்ளடக்கியதாகும்.

௮ முக்கிய உள்ளீடுகள்

- ஒருங்கிணைந்த வணிகத் தந்திரோபாயம்
- சிறந்த ஆளுகை நடைமுறை
- தந்திரோபாய உருவாக்கம் மற்றும் தந்திரோபாய முன்னுரிமைகளின் நிறைவேற்றம் ஆகியவற்றுக்கான துரித அணுகுமுறை
- தொழிநுட்பம் மற்றும் புத்தாக்கத்தின் இணைப்பு
- கூட்டுவணிகக் கலாச்சாரம்

௮ முக்கிய வெளியீடுகள்

வர்த்தகநாம மதிப்பு

ரூபா. 30.4 பில்
(2021 - ரூ. 30.7 பில்)

கடன் தரப்படுத்தல்

AAA (2021 - AAA)

வர்த்தகநாம தரம்

AA (2021 - AA)

10 ஆண்டுகளுக்கும் அதிக
சேவையிலுள்ள ஊழியர்

1,648 (2021 - 1,469)

௮ முக்கிய சவால்கள்

- விரைவாக மாற்றமடையும் தொழிற்பாட்டு சூழலில் வணிகத் தொடர்ச்சித்தன்மையை உறுதிசெய்தல்
- மூலதன ஒதுக்கீட்டு வரையறைகள் காரணமாக பரஸ்பரம் புறநீங்கும் செயற்றிட்டங்கள்
- நிலைத்திறிற்மும் வர்த்தகநாமப் பெறுமதி
- இணையவழி மீள்தகமை மற்றும் தகவல் பாதுகாப்பு

௮ முக்கிய வாய்ப்புக்கள்

- எண்ணியலாக்கம்
- புத்தாக்கம் மற்றும் துரிதத்தன்மை
- மேம்பட்ட தகவலளித்த தீர்மானம் மேற்கொள்ளல்
- பயனுறுதிமிக்க அக்கறைதாரர் ஈடுபாடு மற்றும் ஒத்துழைப்பு

நாம் எமது புலமை மூலதனத்தை வளர்க்கும் முறை

- வாங்கித் துறையில் செழுமைமிக்க அறிவினைக் கொண்ட பெருமையைக் கொண்டு மதிப்புமிக்க நிறுவனத்தைக் கட்டியெழுப்புதல்
- கூட்டுவணிக கலாச்சாரம் மற்றும் வங்கியியல் நடைமுறைகளில் நம்பிக்கை, பரஸ்பர மரியாதை, நாணயத்தன்மை மற்றும் புத்துருவாக்க இயலுமை கொண்ட அடிப்படையில் பெறுமதி இயக்கும் நிறுவகமாக இருத்தல்
- தொழிநுட்பம் மற்றும் புத்தாக்கத்தை ஒருங்கிணைக்க பொருத்தமான முறைமைகள் மற்றும் செயன்முறைகள் காணப்படுதலை உறுதிசெய்தல்
- ஆளுகை மற்றும் இடர் கட்டுப்பாடுகளை மேம்படுத்தும் சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதை நிலைப்போக்கல்

→ புலமை முலதனம்

நாம் எமது புலமை முலதனத்தினை இணைக்கும் முறை

உற்பத்தி செய்யப்பட்ட முலதனம்

மேம்படுத்தப்பட்ட வணிகப் பெறுபேறுகளை விளைவாகத் தரத்தக்க வகையில் உட்கட்டமைப்பு, முறைகளை மற்றும் செயன்முறைகளை மேம்படுத்தல்

மனித முலதனம்

தொழிற்பாட்டு மேன்மைக்குப் பங்களிக்கும் வகையில் எமது ஊழியர்களின் அறிவு, திறன்கள் மற்றும் அனுபவத்தினை மேம்படுத்தத்தக்கவாறு பயிற்சியளித்தல் மற்றும் விருத்தி மீது முதலீடு செய்தல்

சமூக மற்றும் உறவுமுறை முலதனம்

நம்பிக்கையை ஏற்படுத்தத்தக்க, விளக்கமாக அமைந்த வகையில் எமது பெறுமதிகள், வணிக நெறிமுறைகள் மற்றும் இடர் முகாமை சட்டகம் ஆகியன சீரமைக்கப்பட்டுள்ளன.

இயற்கை முலதனம்

அக்கறைதாரர் நம்பிக்கையை மேம்படுத்தும் வகையில், எமது விஞ்ஞான அடிப்படை அணுகுமுறையில் நிலையேறானதன்மை முன்முயற்சிகள் மீதான எமது கவனம் குவிக்கப்பட்டுள்ளது.

நிதி முலதனம்

வர்த்தகநாமம் மற்றும் ஊழியர் விருத்தி மீதான அதிகரித்த முதலீடு மேம்படுத்தப்பட்ட கூட்டுவணிக நற்பெயர் மற்றும் அக்கறைதாரர் நம்பிக்கைக்கு வழிவகுக்கும்.

பொருண்மை, அக்கறைதாரர்கள், குறுகியதிலிருந்து நடுத்தரகால உபாய முன்னுரிமைகள் உடனான தொடர்புகை

பொருண்மை விடயங்கள்:

தொடர்புபட்ட அக்கறைதாரர்கள்:

குறாங்காலம் முதல் நடுத்தர காலம் வரையிலான தந்திரோபாய முன்னுரிமைகள்

சாத்தியமான விட்டுக்கொடுப்புக்கள்

- உற்பத்தி செய்யப்பட்ட முலதனத்தில் முதலீடு செய்வதற்கு கணிசமான நிதி முலதன முதலீடு தேவைப்படுகிறது. பெளதீக மற்றும் எண்ணியல் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு பராமரிப்பு செலவு அல்லது விரிவாக்க முலதனச் செலவினங்களில் நிதி முலதனங்களைப் பயன்படுத்துவதற்கு இடையே விட்டுக்கொடுப்புக்கள் உள்ளன.
- உற்பத்தி செய்யப்பட்ட முலதனத்தை அதிகரிக்கும் செயற்பாட்டில், அது சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் இயற்கை முலதனத்தை சீர்குலைக்கும் வகையில் நாம் செயற்படும் சமூகங்களை எதிர்மறையாக பாதிக்கலாம். பொறுப்புடன் கூடிய கழிவு முகாமை மற்றும் சுற்றுச்சூழலை சீர்படுத்தும் கொள்கைகளை செயற்படுத்த நாங்கள் முயற்சி செய்கிறோம்.
- தற்போதுள்ள வசதிகளின் சுற்றுச்சூழல் தடயத்தைக் குறைப்பதற்கான நமது முதலீடுகள் இயற்கை, அறிவுசார், மனித மற்றும் சமூக மற்றும் உறவு முலதனத்திற்கு பயனளிக்கும்.

ஐக்கிய நாடுகளின் நிலைபெறத்தக்க அபிவிருத்தி இலக்குகளுக்கான பங்களிப்பு

முதன்மை ஐக்கிய நாடுகளின் நிலைபெறத்தக்க அபிவிருத்தி இலக்குகள்

8 DECENT WORK AND ECONOMIC GROWTH

வாழ்க்கைத் தரம் மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க ஊழியர்களின் புலமை முலதனத்தைக் கண்டறிந்து மேம்படுத்துதல்.

9 INDUSTRY, INNOVATION AND INFRASTRUCTURE

தொழிநுட்பம் மற்றும் உட்கட்டமைப்பில் முதலீடு செய்வதன் மூலம் புதுமை சார்ந்த கலாச்சாரத்தை ஊக்குவித்தல்.

16 PEACE, JUSTICE AND STRONG INSTITUTIONS

வங்கி மற்றும் தொழில்துறை முழுவதும் நெறிமுறை நடத்தை, நல்ல நிர்வாகம் மற்றும் இணக்கத்தை ஊக்குவித்தல்.

இரண்டாம்நிலை ஐக்கிய நாடுகளின் நிலைபெறத்தக்க அபிவிருத்தி இலக்குகள்

10 REDUCED INEQUALITIES

ஊழியர்களிடையே சமத்துவமின்மையைக் குறைக்க அறிவுசார் முலதனத்தில் முதலீடு செய்தல். அதன் மூலம் வெற்றிக்கான சம வாய்ப்புகளை உருவாக்குதல்.

1 நற்பயர்மிக்க அமைப்பை உருவாக்குதல்

→ ஒருங்கிணைந்த சிந்தனை எமது தந்திரோபாய முன்னுரிமைகளை இணக்குகின்றது.

பெறுமதியை உருவாக்குவதும் பாதுகாப்பதும் தனித்தனியாக நடக்காது என்பதுடன், இன்று நாம் மேற்கொள்ளும் தந்திரோபாயத் தெரிவுகள் மற்றும் தீர்மானங்கள் நீண்டகால விளைவுகளைக் கொண்டிருக்கின்றன, இது எமது புலமை மூலதன முகாமையை பாதிப்பதுடன், எமக்கு வேறுபடுத்தப்பட்ட போட்டித்தன்மையை அளிக்கிறது.

முந்தைய தசாப்தங்களின் வணிகத்தின்-வழக்கமான பொருளாதார மாதிரியானது அதிகரித்து வரும் சமூகப் பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் சவால்கள் பற்றிய வளர்ந்து வரும் உலகளாவிய விழிப்புணர்வால் சீர்குலைந்துள்ளது. இதன் விளைவாக, நிறுவனங்கள் தங்கள் வணிக மாதிரிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டியதன் அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது. பங்குதாரர்களை விட பரந்த அக்கறைதாரர்களின்

தேவைகளை கணக்கில் எடுத்துக்கொள்கிறது. இதை மனதில் கொண்டு, எமது அக்கறைதாரர் ஈடுபாடு உத்தியானது, எமது பெறுமதிச் சங்கிலி முழுவதும் அக்கறைதாரர்களை அங்கீகரிக்கிறது. இந்த உத்தி நமது புலமை மூலதனத்தின் இன்றியமையாத பகுதியாகும், மேலும் வேகமாக மாறிவரும் சூழலில் எமது வணிக மாதிரியின் பின்னடைவைக் கையாள்வதற்கு முக்கியமானது. எமது கடுமையான மற்றும் உள்ளடக்கிய வருடாந்த தந்திரோபாய மீளாய்வு செயல்முறையானது, எமது பரந்த தொழிற்பாட்டுச் சூழலுடன் தொடர்புடைய இடங்கள் மற்றும் வாய்ப்புகள் மற்றும் இவை நமது முதலீட்டுத் தீர்மானங்கள், குத்தகை உத்திகள், மூலதனச் செலவினங்களின் வரிசைப்படுத்தல் மற்றும் அன்றாட தொழிற்பாடுகளின் முகாமை ஆகியவற்றைப் பாதிக்கின்ற முறை ஆகியவற்றைக் கருத்திற்கொள்ளும். இந்த செயல்முறைகள், நிகழ்காலத்தில் மற்றும் பெருகிய முறையில் நிச்சயமற்ற எதிர்காலத்தில் நமக்கும் நமது அக்கறைதாரர்களுக்கும் பெறுமதியை உருவாக்க இந்த உத்தியை செயற்படுத்துவதை உறுதி செய்கிறது.

எமது முன்னேற்றத்திற்கும், பெறுமதியை உருவாக்கும் பயணத்தின் போது நாம்

உருவாக்கும் தாக்கத்திற்கும் பொறுப்பான பல நடவடிக்கைகளை நாங்கள் கண்காணிக்கிறோம். இவை அர்த்தமுள்ள முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளை (KPIs) பயன்படுத்தி நமது தந்திரோபாய நோக்கங்களுக்கு எதிராக மதிப்பிடப்படுகிறது.

வணிகத்திற்கான எமது ஒருங்கிணைந்த அணுகுமுறையின் ஆழமான புரிதலுக்கு பக்கங்கள் 4 முதல் 5 வரை பார்க்கவும்.

→ மறைமுக அறிவு

1972 ஆம் ஆண்டு முதல் 50 ஆண்டுகால தொழிற்பாடுகளுடன், எமது போட்டி நன்மையின் அடிப்படைக் கூறெனக் கருத்தத்தக்கவாறு தேசிய சேமிப்பு வங்கியில் தனித்துவமான செயல்முறைகள், வேலை செய்யும் பாணிகள் மற்றும் தொழிற்திறன் நிபுணத்துவம் ஆகியவற்றை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இத்தகைய மறைமுக அறிவு என்பது நமது வளமான மரபு மற்றும் பல காரணிகளின் விளைவாக இருப்பதுடன், நாம் எமது தரவுத்தளத்தை தொடர்ந்து புதுப்பித்து, வங்கித் துறையில் முன்னணியில் இருக்க, அத்தகைய அறிவை குழு முழுவதும் பகிர்ந்து கொள்கிறோம்.

பல தசாப்தங்களாக முதிர்ச்சியடைந்த செயல்முறைகள் மற்றும் நடைமுறைகள் அனுபவம் வாய்ந்த ஊழியப்படை:

- ❖ 37% க்கும் அதிகமான ஊழியர்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் சேவையில் உள்ளனர்
- ❖ 50% ஆண்டுகூடுவணிக முகாமை உறுப்பினர்கள் 15 ஆண்டுகளுக்கும் மேலான சேவையுடையவர்கள்
- ❖ பல்வேறு அறிவு மற்றும் திறன்களைக் கொண்ட பன்முகத்தன்மைமிக்க ஊழியர்கள்:
- ❖ வேறுபட்ட புவியியல், தலைமுறைகள் மற்றும் பின்னணிகள்
- ❖ உயர்வான ஊழியர் தக்கவைப்பு விகிதம் 98.1%

மறைமுக அறிவு வலுப்படுத்தும் முறை

- ❖ ஒவ்வொரு ஊழியரிடமும் உள்ள மறைமுக அறிவுத் தொகுப்பை அடையாளம் காணுதல்
- ❖ அதிக மறைமுக அறிவுகொண்ட ஊழியர்களைத் தக்க வைத்துக் கொள்ளுதல்
- ❖ உயர் மட்ட ஊழியர் ஈடுபாட்டை எளிதாக்கும் மனிதவளக் கொள்கைகள்
- ❖ கட்டமைக்கப்பட்ட பயிற்சியளித்தல் திட்டங்கள்
- ❖ அறிவு பகிர்வு அமர்வுகள்
- ❖ வழிகாட்டுதல் மற்றும் பிற பயிற்சியளித்தல் கருவிகள்
- ❖ அனுபவம் வாய்ந்த ஊழியர்களால் உள்முக பயிற்சி மற்றும் தூண்டுதலளித்தல் நிகழ்ச்சித்திட்டங்கள்

➔ புலமை மூலதனம்

➔ வர்த்தக நாம விம்பத்தை மேம்படுத்துதல்

2021 காலப்பகுதியில், கொவிட்-19 இன் விளைவுகள் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக செலவினங்களைக் கட்டுப்படுத்த இலங்கை அரசினால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், அதன் பின்னர் குறைந்த செலவினங்களைக் கட்டுப்படுத்திய போதிலும், வர்த்தக நாம அபிவிருத்தி மற்றும் வணிக விநியோகத்தில் வங்கி அதன் தெளிவான கவனம் செலுத்தியது. இத்தகைய தடைகள் இருந்தபோதிலும், எமது கூட்டுவணிக விம்பத்தை நிறுவவதற்கும், எமது ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் நாம் தொழிற்படும் சமூகங்களின் வாழ்க்கையில் நேரக்கணித தாக்கங்களை உருவாக்கும் வகையில் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட அமைப்பாக மாற்றுவதற்கான எமது இலக்கை செயற்படுத்துவதற்கும் நாம் எமது சமூக ஊடக சந்தைப்படுத்தல் பிரச்சாரங்களைத் தொடர்ந்தோம்.

வங்கியானது இலங்கையின் 5வது பெறுமதியான வர்த்தக நாமமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், இதன் வர்த்தக நாம மதிப்பு ரூ. 30.4 பில்லியனாக, கடந்த ஆண்டின் ரூ. 30.7 பில்லியன் பெறுமதியிலிருந்து 1% குறைந்து (Brand Finance Sri Lanka 100, ஏப்ரல் 2022) பதிவாகியிருந்தது.

2 பெறுமதிகள் மற்றும்

நெறிமுறைகள்

➔ விம்பம் மற்றும் மேம்பட்ட பொது உறவுகள்

நம்பிக்கை, பரஸ்பர மரியாதை, ஒருமைப்பாடு மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றின் அடித்தளத்தில் எமது செயற்பாடுகளை உருவாக்கி, பெறுமதி சார்ந்த நிறுவனமாக எம்மைக் கருதுகிறோம். கடந்த 50 ஆண்டுகளில் செம்மைப்படுத்தப்பட்ட இந்த மதிப்புகளால் எமது நிறுவன தொலைநோக்கு, பணிக்கூற்று மற்றும் எமது செயற்பாடுகளுக்குப் பின்னால் உள்ள உந்து சக்தி ஆகியவை தெளிவாகக் குறிப்பிடப்படுகின்றன. இந்த மதிப்புகள் நமது கூட்டுவணிகக் கலாச்சாரத்தை மட்டும் பாதிக்கவில்லை, ஆனால் நமது நெறிமுறைகள், அடையாளம் மற்றும் தத்துவத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒட்டுமொத்தமாக, அக்கறைதாரர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அதே வேளையில் நிதித் தீர்வுகளை வழங்குவதற்கான எமது பரந்த நோக்கத்திற்கு அவை பங்களிக்கின்றன.

பரஸ்பர மரியாதை

ஒவ்வொரு தனிமனிதனின் உள்ளார்ந்த மதிப்பை அங்கீகரித்து அனைவரையும் கண்ணியத்துடன் நடத்துதல்.

நம்பிக்கை

சம்பந்தப்பட்ட அனைவரின் நலன்களிலும் முழு நம்பிக்கை வைப்பதன் மூலம் உறவுகளை உருவாக்குதல்.

படைப்பாற்றல்

புதுமையான கருத்துகளைத் தொடர்ந்து தேடும் அதே வேளையில் இருக்கும் நடைமுறைகளுக்குச் சவால் விடுதல்.

நேர்மை

எமது எல்லா செயல்களிலும் தீர்மானங்களிலும் நேர்மையாகவும், நிலைபேறாகவும், வெளிப்படையாகவும் இருத்தல்.

உரு 14 ➔

நாம் எவ்வளவு தூரம் மதிப்புகளால் இயக்கப்படுகிறோமோ, அதே அளவுக்கு தேசிய சேமிப்பு வங்கியில் நெறிமுறைகளால் ஆளப்படுகிறோம். இலங்கையில் முதன்மையான சேமிப்பு வங்கியாக, எமது அனைத்து உறவுகளிலும் பரிவர்த்தனைகளிலும் நெறிமுறை ஒருமைப்பாடு முதன்மையாக உள்ளதுடன், எமது அக்கறைதாரர்களை ஒரு சமூகப் பொறுப்பாக நாங்கள் கருதுகிறோம். இந்த பரிந்துரைக்கப்பட்ட நியமங்களை ஊழியர்கள் கடைப்பிடிப்பதை உறுதி செய்வதற்காக வங்கி முழுவதும் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் செயல்படுத்தப்படுகின்ற வகையில் நெறிமுறை நடத்தைக்கான நியமங்களை சபை நிறுவுகிறது.

தேசிய சேமிப்பு வங்கியில், அனைத்து ஊழியர்களும் ஒவ்வொரு பரிவர்த்தனையிலும் நெறிமுறை நடத்தையில் மிக உயர்ந்த விதிமுறைகளை நிலைநிறுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்துறையின் சிறந்த நடைமுறைகள் மற்றும் ஒழுங்குமுறை அதிகார ஆணைகளுடன் சீரமைப்பதை உறுதி செய்வதற்காக வங்கி அவ்வப்போது உள்ளக நியமங்கள், குறியீடுகள் மற்றும் கட்டுப்பாட்டு வழிமுறைகள், அத்துடன் ஒழுங்குமுறை மற்றும் இணக்கத் தேவைகள் ஆகியவற்றை மதிப்பீடு செய்கிறது. சபையானது இடர் முகாமை மற்றும் இணக்கத்தை முக்கிய தந்திரோபாய முதலீடுகளாகக் கருதுவதுடன், வங்கிக்குள் இடர்-விழிப்புணர்வு கலாச்சாரத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

பாதுகாப்பின் மூன்று கோடுகள் வலுவான மதிப்புகள் அடிப்படையிலான இடர் விழிப்புணர்வு

கலாச்சாரத்தை நிறுவி, பொறுப்புக்கூறல் மற்றும் இணக்கத்திற்கான அடித்தளமாக செயற்படுகிறது. கூட்டாண்மை ஆளுகையை மேம்படுத்துதல், மீள்திறன்மிக்க இடர் முகாமைக் கட்டமைப்பை பராமரித்தல் மற்றும் இணக்கத்தை உறுதி செய்தல் ஆகியவற்றால் இவை தொடர்ந்து வலுப்படுத்தப்படுகின்றன.

3 வலுவான முறைமைகள் மற்றும் செயன்முறைகள்

➔ தொழிநுட்பம் மற்றும்

புத்தாக்கத்தைப் பயன்படுத்துதல்

தொழிநுட்பம் மற்றும் புத்தாக்கம் ஆகியவை நமது எதிர்கால அறிவுசார் மூலதனத்தின் முக்கிய கூறுகளாக இருப்பதுடன், “நாளைய தேசிய சேமிப்பு வங்கி” நமது அக்கறைதாரர்களுக்கு எவ்வாறு வழங்கப்படுகிறது என்பதை தீர்மானிக்கிறது. உள்முக தகவல் தொழிநுட்ப வழிகாட்டுதல் குழு (ITSC) சபையின் மேற்பார்வையுடன் இந்த முயற்சியை வழிநடத்துகிறது. ITSC ஆனது தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் ICT சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பை வழங்க முயற்சிக்கிறது, அதே நேரத்தில் திறமையான செயல்பாட்டு நிர்வாகத்தையும் உறுதி செய்கிறது. இந்த நோக்கத்திற்காக, ICT முகாமை நியமங்கள் மற்றும் உத்திகள் ஒழுங்குமுறைத் தேவைகளுக்கு இணங்க, வங்கியின் குறிக்கோள்கள் மற்றும் இலக்குகளுக்குச் சேவை செய்யும், மேலும் மிகவும்

பொருத்தமான, பாதுகாப்பான, வணிக-பயனுள்ள மாதிரி மற்றும் இறுதி-பயனர் அனுபவத்தை ஊக்குவிக்கும் வகையில் வங்கி முழுவதும் செயற்படுத்தப்படுகிறது. தொழிநுட்பம் மற்றும் புதுமைக்கான எமது அர்ப்பணிப்பு, “எண்ணியல் மயமாக்கலை துரிதப்படுத்துவதில்” கவனம் செலுத்தும் குறுகிய முதல் நடுத்தர கால தந்திரோபாய நோக்கங்களில் தெளிவாகத் தெரிகிறது. எமது ICT தந்திரோபாய அணுகுமுறை தொழிநுட்ப கண்டுபிடிப்புகளை தழுவி, இணைப்பு வழிகளில் எமது வணிக மாதிரியின் மையத்தை மறுவடிவமைத்து, நாம் எவ்வாறு தொழிற்படுகிறோம் மற்றும் வாடிக்கையாளர்கள் எங்களை எவ்வாறு அனுபவிக்கிறார்கள் என்பதை மறுபரிசீலனை செய்கிறது.

☞ தொழில்நுட்பம் சார்ந்த திட்டங்கள்

நீண்ட காலப் பெறுமதி உருவாக்கம் தொழிநுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளால் வலுவாக பாதிக்கப்படுவதுடன், இது நம்மை தொடர்புடையதாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கும் முக்கிய தந்திரோபாய இயக்கிகளாக நாம் கருதுகிறோம். எனவே, வங்கி தொழில்நுட்ப திறன்களை விரிவுபடுத்துதல், தற்போதுள்ள எண்ணியல் செயற்பாடுகளை நிர்வகித்தல், முறைமைகள் மற்றும் செயன்முறைகளை மேம்படுத்துதல் மற்றும் தரவு பாதுகாப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

☉ மையவங்கியியல் முறைமை முன்முயற்சி - நாங்கள் தற்போது T24 ஊடுசெயல் மையவங்கியியல் முறைமையை செயற்படுத்தி வருகிறோம், இது 2023 இல் நடைமுறைக்குவர எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய முறைமையின் மூலம், வங்கி வலுவான முன்-இறுதி எண்ணியல் தளங்களை உருவாக்கி, இறுதி வரை உருவாக்க முடிவதுடன், பின்-அலுவலக செயன்முறைகளை தன்னியக்கமாக்கும் மற்றும் ஒழுங்குபடுத்தும் முடிவு தீர்வுகளை செயற்படுத்தும். இந்த வரிசைப்படுத்தலின் ஒரு பகுதியாக, அனைத்து தகவல் தொழிநுட்பத்தால் இயக்கப்பட்ட வங்கி சேவைகளும் தொழிற்துறை ஒழுங்குமுறை தேவைகளுக்கு இணங்கவும் பல்வேறு சர்வதேச நியமங்களுக்கு இணங்கவும் மறுவடிவமைக்கப்படுகின்றன.

- ☉ கையடக்கத் தொலைபேசிக் கொடுப்பனவுச் செயலிகள் - 2021 இல் செயற்படுத்தப்பட்டது. இந்த செயலிகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் iOS, Android மற்றும் Huawei போன்ற முன்னணி கைத்தொலைபேசி பயன்பாட்டு தளங்களில் கிடைக்கின்றன.
- ☉ மனித வள தகவல் முறைமையின் (HRIS) முதல் கட்டத்தை செயற்படுத்துதல், இது விடுகை, வருகை மற்றும் ஊழியர் தகவல் முறைமை ஆகியவற்றை தன்னியக்கமாக்கும்.
- ☉ PCI-DSS சான்றிதழ் - தொழில்துறையின் சிறந்த நடைமுறைகளை கடைபிடித்தல், வங்கி 2019 இல் PCI-DSS சான்றிதழைப் பெற்று, 2022 ஆம் ஆண்டிலும் இணக்க நிலை தொடர்கிறது.
- ☉ பாதுகாப்பு தொழிற்பாட்டு மையம் (SOC) - 2020 இல் ஒரு திறமையான மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர் ஆதரவுடன் செயற்படுத்தப்பட்டு, SOC 2022 இலும் அதன் சேவையைத் தொடர்ந்தது.
- ☉ தரவு கசிவு தடுப்பு (DLP) - 2022 ஆம் ஆண்டில் வங்கியின் அனைத்து தகவல் முறைமை தொழிநுட்ப அமைப்புகளையும் உள்ளடக்கும் வகையில் தன்னியக்க தரவு வகைப்பாடு வசதியுடன் கூடிய DLP முறைமையை வங்கி செயற்படுத்தியது.
- ☉ தொகுதிச்சங்கிலி தொழிநுட்பத்துடன் e-KYC தொடங்கப்பட்டது.

4 சிறந்த நடைமுறை ஆளுகை மற்றும் இடர் முகாமைக்காகப் பாடுபடுதல்

ஆளுகை மற்றும் இடர் முகாமைக்கான எமது அணுகுமுறை எமது புலமை மூலதனம் ஒரு பகுதியாக இருப்பதுடன் நமது ஒட்டுமொத்த பெறுமதி உருவாக்கும் செயல் முறையை ஆதரிக்கும். சிறந்த நடைமுறை ஆளுகையை நிலைநிறுத்துதல், பெறுமதி உருவாக்கத்தை நிலைநிறுத்துவதற்கும் பாதுகாப்பதற்கும், அதே போல் எமது அக்கறைதாரர்களுடனான நம்பிக்கையின் முறிவின் காரணமான பெறுமதி அழிவைத் தடுப்பதற்கும் வங்கியின் தொடர்ச்சியான முயற்சியாகும்.

நிலைபேறான பெறுமதி உருவாக்கத்தை அடைவதற்கு, எமது அக்கறைதாரர்களுடன் நம்பிக்கையை கட்டியெழுப்புவதும்

பராமரிப்பதும் முக்கியமானதென நாம் கருதுகிறோம். ஆளுகையை எமது வணிக உத்தியின் ஒரு அங்கமாக மாற்றாமல் இதை அடைய முடியாது. வங்கியின் ஆளுகைக் கட்டமைப்புகள் மற்றும் செயன்முறைகள் பயனுறுதிமிக்க கட்டுப்பாடுகளை நிறுவவும், நெறிமுறை தலைமையை மேம்படுத்துவும் வடிவமைக்கப்பட்டுள்ளன. சிறந்த ஆளுகைக்கான எமது அர்ப்பணிப்பு எமது உள்முக கொள்கை கட்டமைப்பில் தெளிவாக உள்ளதுடன், இது எமது வணிக நடைமுறைகளுடன் நெறிமுறைகளை ஒருங்கிணைத்து எமது வழங்குநர்கள் தங்கள் செயற்பாடுகளில் சிறந்த ஆளுகையை நிலைநிறுத்துவதை கட்டாயப்படுத்தும் எமது வழங்குனர் நடத்தை நெறிமுறைகளைப் பின்பற்றுவதைக் கட்டாயமாக்கும்.

எமது ஆளுகை செயன்முறைகள் மற்றும் பயிற்சியளித்தல் மற்றும் விருத்தி செயன்முறைகள் மூலம் நாம் பெறுமதியை உருவாக்கும் செயன்முறை பற்றிய மேலதிக தகவலுக்கு பக்கம் 178 முதல் 198 வரை கூட்டானமை ஆளுகையைப் பார்க்கவும், அத்துடன் மனித மூலதனத்தை பக்கம் 130 முதல் 147 வரை பார்வையிடவும்.

தற்போதைய மற்றும் சாத்தியமான இடர்களைக் கண்டறிவதன் மூலம் இடர் முகாமைக்கு ஒரு செயலாக்கமான அணுகுமுறையை நாங்கள் மேற்கொள்கிறோம். இடர் முகாமைத் தந்திரோபாயம் எமது கூட்டுவணிக தந்திரோபாயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளதுடன், எமது இடர் இயல்திறன் எமது நோக்கங்களை அடைவதில் நாம் எதிர்கொள்ள விருப்பம் இடரின் வகை மற்றும் அளவை வழிநடத்துகிறது. சபையினால் அங்கீகரிக்கப்பட்ட எமது ஒருங்கிணைந்த இடர் முகாமைக் கட்டமைப்பு, இடர்களை முகாமை செய்யப் பயன்படுத்தப்படுவதுடன், சபை ஒருங்கிணைந்த இடர் முகாமைக் குழு (BIRMC) முழுமையான கண்காணிப்பு மற்றும் அறிக்கையிடலை மேற்கொள்கிறது.

இடர் முகாமை பற்றிய எமது கலந்துரையாடலுக்கு பக்கங்கள் 208 முதல் 236 வரை பார்க்கவும்.

→ புலமை மூலதனம்

→ விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்

வங்கித் துறையில் சிறந்து விளங்குவதையும் வாடிக்கையாளர் தளத்தை திருத்திப்படுத்துவதையும் நோக்கிய எமது பயணத்தில், எமக்கு ஏராளமான விருதுகள் மற்றும் பாராட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இது ஒரு வங்கியாக எமது வெற்றியின் தெளிவான குறியீடாக இருக்கும் என்று நாங்கள் நம்புவதுடன், மேலும் எமது பயணத்தைத் தொடரவும், வங்கியை மேலும் மேம்படுத்தவும் நாங்கள் ஊக்குவிக்கப்படுகிறோம்.

→ சட்டின் சஞ்சிகை மற்றும் CMA Sri Lanka வினால் பெண்களுக்கு ஏற்ற பணியிடமாக அங்கீகரிக்கப்பட்டது (தொடர்ச்சியாக இரண்டாவது முறை).

→ CA Sri Lankaவினால் ஏற்பாடு செய்யப்பட்ட வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், ஆளுகை மற்றும் நிலைபேறானதன்மை TAGS விருதுகள் 2022 இல் அரசு வங்கிகள் பிரிவின் கீழ் வெள்ளி விருது.

→ ஆண்டறிக்கை போட்டி விருதுகள் 2022இல் Infographics பிரிவில் பிரமாண்ட விருது வெற்றியாளர்.



→ Lankapay Technovation விருதுகள் 2022 இல் வாடிக்கையாளர் வசதி மற்றும் சிறந்த பொதுவான ATM தொழிற்படுத்துனருக்கான தங்க விருது.

→ இலங்கை சான்றளிக்கப்பட்ட முகாமைத்துவ கணக்காளர்கள் நிறுவனத்தின் (CMA) சிறந்த ஒருங்கிணைந்த அறிக்கையிடலில் அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் துறையில் வங்கி மற்றும் நிதி வகையின் கீழ் சிறந்த ஒருங்கிணைந்த அறிக்கை.

→ ICT விருதுகள் 2022 இல் ஆண்டின் பிரதம தகவல் அதிகாரி (CIO) விருது NSB இன் CIO க்கு வழங்கப்பட்டது.

→ மிகவும் பிரபலமான வங்கி மற்றும் நிதி இணையதளம்.
→ சிறந்த வங்கி மற்றும் நிதி இணையதளத்திற்கான கௌரவ விருது.

→ இலங்கையில் 5வது மிகவும் பெறுமதியான வர்த்தகநாமம் (வர்த்தகநாம மதிப்பு ரூ. 30.4 பில்லியன்).

→ தே.சே. வங்கியின் தலைவர், சிறந்த 50 தொழில்சார் நபர்கள் மற்றும் தொழில்சார் பெண்கள் விருதுகள் 2022 இல் வங்கித் துறையில் சிறந்த நிபுணராக அங்கீகரிக்கப்பட்டார்

→ தே.சே. வங்கியின் பிரதிப் பொது முகாமையாளருக்கு (தொழிற்பாடுகள்) இலங்கைப் பணியிடங்களில் மிகச் சிறந்த பெண்மணி விருது.

2023 மற்றும் அதனைத் தாண்டிய எதிர்கால வாய்ப்புக்கள்



குறுங்காலம்

- ➔ எமது வர்த்தகநாம உரிமையை மேம்படுத்துதல்.



நடுத்தரவு காலம்

- ➔ சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை உருவாக்குவதற்கு தொழிநுட்பத்தை வளமாகப் பயன்படுத்தல்.



நீண்ட காலம்

- ➔ இணையம்தொழிநுட்பம் விடயங்களின் மூலம் உருவாக்கப்பட்ட நமது சுற்றுச்சூழல் அமைப்பில் உள்ள தரவைப் பற்றிய சிறந்த நுண்ணறிவைப் பெற செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றலைப் பயன்படுத்தல்.



- ➔ எண்ணியல் மாற்றத்தை விரைவுபடுத்துவதன் மூலமும், எமது முறைமைகள் மற்றும் செயன்முறைகளை வலுப்படுத்துவதன் மூலமும் நாம் செய்யும் செயல்களின் அனைத்து அம்சங்களிலும் தொழிற்பாட்டு மேன்மையை அடைதல்.



- ➔ எமது **எதிர்கால சான்றுகளை** தந்திரோபாயத்தின் மூலம் புதுமை மற்றும் ஆய்வு கலாச்சாரத்தை உருவாக்குதல். எவசயவநபல.



எமது **எதிர்கால சான்றுகளை** தந்திரோபாயத்துக்கான எமது பங்களிப்பு



நம்பத்தகுந்த மற்றும் அசாதாரண அதிர்ச்சியைத் தாங்கும் வகையில் நிலைபேறான வளர்ச்சியை அடைய உள்ளடக்கிய நிதித் தீர்வுகளை வழங்குதல்



மனித முலதனம்

எமது மனித முலதனத்தின் முக்கிய கூறுகள்

மனித முலதனம் என்பது எமது தந்திரோபாயத் திசைமுகத்துடன் இணைவதன் மூலம் நமது நோக்கத்தை நோக்கி நம்மை இயக்கும் மனிதர்கள் என்னும் வங்கியின் மிகப்பெரிய சொத்தை குறிக்கிறது. இது எமது ஊழியர்களிடம் தனித்த வகையிலும் கூட்டாகவும் காணப்படும் அறிவு, திறமைகள், திறன்கள், இயலுமைகள், அனுபவம், விவேகம், பயிற்சி, சுயதீர்ப்பு மற்றும் ஞானம் போன்றவற்றைக் குறித்து நிற்கின்றது.

ஊழியர் முக்கிய உள்ளீடுகள்

- பயிற்சி மற்றும் அபிவிருத்தி
- நேர்க்கணிய பணிச்சூழல்
- உறுதியான ஊழியர் உறவுகளை நிறுவுதல்
- முக்கிய திறன்கள் மற்றும் தொடர்ச்சித்தன்மைத் திட்டமிடல் ஆகியவற்றை உருவாக்குதல்
- செயற்திறன் மற்றும் திறமையை முகாமை செய்தல்
- சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கான கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை அறிமுகப்படுத்துதல்

முக்கிய சவால்கள்

- நாட்டில் நிலவும் எதிர்மறையான பொருளாதார சூழ்நிலையில், ஊழியர்களின் பதவி விலகல்கள் மற்றும் ஊதியம் இல்லாத விடுமுறையில் வெளிநாடுகளுக்குச் செல்லும் ஊழியர்கள், ஊழியர்களிடையே திறன் இடைவெளிகளை ஏற்படுத்தக்கூடிய இடருடன் வங்கிக்கு திறமைகளைத் தக்கவைத்துக்கொள்வதில் சவாலாக உள்ளனர்.
- தகுதி வாய்ந்த திறமையின் பற்றாக்குறை, குறிப்பாக தொழிற்புத்தின் புதிய போக்குகளில் மற்றும் வயதான ஊழியப்படை.
- பாரம்பரியம் குறைந்த, அதிக தொழிற்பு அறிவு மற்றும் இலட்சியம் கொண்ட புதிய தலைமுறை ஊழியர்கள், வங்கியின் இலக்குகளுடன் அவர்களை இணைப்பதை கடினமாக்குகிறது.
- அதிக தகுதி, பல திறன்கள் மற்றும் திறமையான ஊழியர்கள் அதிக ஊதியம் மற்றும் நன்மைகளை எதிர்பார்க்கக்கூடும், இது சிறந்த திறமைகளை ஈர்ப்பதில் வங்கிக்கு மிகவும் சவாலானதாக இருக்கும்.
- தொடர்ச்சியான இணைப்புகள், கையகப்படுத்துதல்கள் மற்றும் தந்திரோபாய இணைவுகள் மூலம் நிறுவன மாற்றத்தைத் தூண்டும் இலாபத்தன்மை மற்றும் அரச கொள்கைகளுக்கான இடைவிடாத அழுத்தம்.
- அரச வங்கியாக இருப்பது, தொழிற்சங்கம் மற்றும் அரசியல் தாக்கங்கள் மனித வள முகாமையின் சிறந்த நடைமுறைகளை சீர்குலைக்கலாம்.
- நாட்டின் மோசமான பொருளாதார நிலைமை மற்றும் வரிகள் மீதான அரசாங்கத்தின் கடுமையான கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஊழியர்களின் உத்வேகத்தையும் ஊக்கத்தையும் பேணுதல் சவாலாக உள்ளது.

ஊழியர் முக்கிய வெளியீடுகள்

ஊழியர் ஈடுபாடு

ஊழியர் எண்ணிக்கை

4,528

(2021 - 4,616)

தலா ஊழியருக்கான சராசரி வருமானம்

ரூபா 38.6 மில்லியன்

(2021 - ரூபா 29.2 மில்லியன்)

தக்கவைத்தல் வீகீதம்

98.1% (2021 - 98.6%)

ஊழியர் புரள்வு வீகீதம்

1.9% (2021 - 1.4%)

பயிற்சியளித்தல் மற்றும் அபிவிருத்தி

பயிற்சியளித்தல் மற்றும் அபிவிருத்தி மீதான முதலீடு

ரூபா 12.8 மில்லியன்

(2021 - ரூபா 11.0 மில்லியன்)

ஊழியர் ஒருவருக்கான சராசரி பயிற்சியளித்தல் மணித்தியாலங்கள்

5.0

(2021 - 9.4)

சம வாய்ப்பு

பெண் ஊழியர்களின் எண்ணிக்கை

2,481

(2021 - 2,518)

ஊழியர் முக்கிய வாய்ப்புகள்

- ஈடுபாட்டுடனான, தக்கவைக்கப்பட்டுள்ள தரம் வாய்ந்த ஊழியர்கள் மூலம் உயர் உற்பத்தித்திறன்.
- எமது மாறுபட்ட மற்றும் அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் மூலம் தற்போதைய மற்றும் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்யும் திறன்.
- எமது மக்கள் உத்வேகமானவர்களாகவும், தகவமைத்துக் கொள்ளக்கூடியவர்களாகவும், வேகமாக வளர்ந்து வரும் சூழல் மற்றும் வேலைச் சந்தையில் பொருத்தமானவர்களாகவும் இருக்க, மனித திறன்கள் மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு.
- நேரம் மற்றும் வளங்களை திறம்பட பயன்படுத்த மனிதவள செயல்முறைகள் மற்றும் ஆவணங்களை உருவாக்குதல்.
- ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலைக்கு ஆதரவளிப்பதன் மூலம் ஊழியர் அனுபவம் மற்றும் விசுவாசத்தை மேம்படுத்துதல்

நாம் எமது மனித மூலதனத்தை வளர்க்கும் முறை

- 1 தற்போதுள்ள குழுவின் நன்றாக ஒருங்கிணைத்து, வங்கியின் நோக்கங்களை அடைவதற்காக தொடர்ந்து செயல்படும் சிறந்த திறமையாளர்களை ஈர்த்தல்
- 2 புதிய எண்ணியல் மயமாக்கப்பட்ட செயற்பாடுகளுக்கு ஏற்ப ஊழியர் திறன்களை மேம்படுத்துவதற்கு கடுமையான பயிற்சியளித்தல் மூலம் வெற்றிபெறும் குழுவை விருத்தி செய்தல் மற்றும் மேம்படுத்துதல்.
- 3 தரம் அடிப்படையில் பதவியுயர்வுகளை வழங்குவதன் மூலமும், பன்முகத்தன்மை மற்றும் சம வாய்ப்புகளை கொண்டுவதன் மூலமும் எமது திறமையை நிர்வகித்தல்.
- 4 உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கான அர்ப்பணிப்புடன் வேலை-வாழ்க்கை சமநிலையை மையமாகக் கொண்டு ஊழியர்களைத் தக்கவைத்தல்.
- 5 உற்பத்தித்திறனை மேம்படுத்த நட்பு மற்றும் கூட்டுறவு பணிச்சூழலை உருவாக்கும் வகையில் வினைத்திறமான முறையில் தொடர்பாடல்களை மேற்கொள்ளல்.

நாம் எமது மனித மூலதனத்தைப் பயன்படுத்தும் முறை

 <p>உற்பத்தி செய்யப்பட்ட மூலதனம் சாதகமான பணியிடங்களை உருவாக்குதல், மனிதவள செயன்முறைகளை தன்னியக்கமாக்கல் மற்றும் வங்கியை எண்ணியல்மயமாக்கல் ஆகியவற்றின் மீதான முதலீடுகள் வங்கியின் ஊழியர் திருப்தி மற்றும் உயர் செயற்திறனை உறுதி செய்கின்றன.</p>	 <p>புலமை மூலதனம் பயிற்சி மற்றும் அபிவிருத்திக்கான முதலீடுகள் வங்கிக்கு பயனளிக்கும் ஊழியர்களின் அறிவு, திறன்கள் மற்றும் வணிகப் பயிற்சி ஆகியவற்றை மேம்படுத்துகின்றன.</p>
 <p>சமூக மற்றும் உறவு மூலதனம் வேலை வாய்ப்புகளை வழங்குவது வங்கியின் வர்த்தக நாமத்துக்கு உகந்த சமூக இணைப்புகளை உருவாக்குகிறது.</p>	 <p>இயற்கை மூலதனம் நிலைபேறானதன்மை முன்முயற்சிகள் ஊழியர் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதுடன், பசுமை உணர்வு கலாச்சாரத்தை ஊக்குவிக்கின்றன.</p>
 <p>நீதி மூலதனம் மனித மூலதனத்தைக் கட்டியெழுப்புவதற்கான முதலீடுகள், அதிகரித்த உற்பத்தித்திறன், செயற்திறன் மற்றும் இணையற்ற வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதன் மூலம் நீண்ட கால நிதி ஆதாயத்திற்கு பங்களிக்கின்றன.</p>	

பொருண்மை, அக்கறைதாரர்கள், குறுகியதில்நுந்து நடுத்தரகால உட்பாய முன்னுரிமைகள் உடனான தொடர்புகை

பொருண்மையான விடயங்கள்



தொடர்புபட்ட அக்கறைதாரர்கள்



குறுங்காலம் முதல் நடுத்தரளவு காலம் வரையான தந்திரோபாய முன்னுரிமைகள்



சாத்தியமான விட்டுக்கொடுப்புக்கள்

- எமது மக்களுக்கான தொழிற்பாட்டுச்சூழலை மேம்படுத்த முதலீடு செய்யப்படும் நேரம், முயற்சி மற்றும் வளங்கள் ஆரம்பத்தில் தூய்மையான உற்பத்தி திறன் விருத்தியிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பக் கூடும், ஆனால் நிறுவனத்தின் நீண்டகால நிதி ஆரோக்கியம், நமது மக்கள் சிறந்து விளங்கக்கூடிய மற்றும் பாதுகாப்பாக இருக்கக்கூடிய சாதகமான சூழலைச் சார்ந்துள்ளது.
- வேலை வாய்ப்புகளை வழங்குதல் மற்றும் புதிய நபர்களை ஆட்சேர்த்தல் ஆகியவை குறுகிய காலத்தில் நிதி மூலதனத்தை குறைக்கலாம், ஆனால் நீண்ட காலத்திற்கு புலமை மூலதனம் மற்றும் சமூக மற்றும் உறவு மூலதனத்தை அதிகரிக்கலாம்.
- பயிற்சி மற்றும் அபிவிருத்தி மூலம் வாடிக்கையாளர் சேவை, புத்தாக்கம், தொழிற்பாட்டு மேன்மை மற்றும் கூட்டுவணிகக் கலாச்சாரம் மற்றும் பெறுமதி ஆகியவற்றின் மீதான திறன்களை வளர்ப்பது நிதி மூலதனத்தை ஆரம்பத்தில் குறைக்கலாம், ஆனால் நீண்ட காலத்திற்கு மனித, புலமை மற்றும் நிதி மூலதனத்தை மேம்படுத்தலாம்.

→ மனித மூலதனம்

ஐக்கிய நாடுகளின் நிலைபெறத்தக்க அபிவிருத்தி இலக்குகளுக்கான பங்களிப்பு

முதன்மை ஐக்கிய நாடுகளின் நிலைபெறத்தக்க அபிவிருத்தி இலக்குகள்



வேலை வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளித்தல்



வேலைவாய்ப்புக்கான புதிய வழிகளை உருவாக்கும் நோக்கில் பயிற்சி மற்றும் அபிவிருத்தி மூலம் திறன்களை வளர்த்துக் கொள்ளல்.



பணியிடத்தில் அதிக பெண்களை ஊக்குவிக்கும் வாய்ப்புகளை வழங்குதல்



ஊழியர்களுக்கு பாதுகாப்பான, சாதகமான மற்றும் பலனளிக்கும் பணியிடத்தை உறுதி செய்தல்.

இரண்டாம்நிலை ஐக்கிய நாடுகளின் நிலைபெறத்தக்க அபிவிருத்தி இலக்குகள்



நேரடி வேலை வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் ஊழியர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல்.



எமது ஊழியர்களில் அதிக பெண்கள் பங்கேற்பதற்கு பாதுகாப்பான மற்றும் ஆதரவான சூழலை உருவாக்குதல்.

1 மிகவும் பொருத்தமான திறனாளர்களை ஈர்த்தல்

GRI 401-1

→ தேசிய சேமிப்பு வங்கி அணி

தேசிய சேமிப்பு வங்கியில், எமது நிறுவனத்தின் தொடர்ச்சியான வெற்றி மற்றும் நிலைத்தன்மையின் பின்னணியில் எமது ஊழியர்கள் ஒரு குறிப்பிடத்தக்க உந்து சக்தியாக இருக்கிறார்கள் என நாம் உறுதியாகக் கருதுகிறோம். 31 டிசம்பர் 2022 நிலவரப்படி, எம்மிடம் 4,528 ஊழியர்கள் காணப்பட்டிருப்பதுடன், இதில் 4,489 நிரந்தர ஊழியர்கள் மற்றும் 39 ஒப்பந்தத் தொழிலாளர்கள் அடங்குவர். 2022 இல், 14 புதிய ஊழியர்களை நாம் வரவேற்றோம், அதில் 8 பேர் பெண்கள் ஆவர். எமது உயர் தக்கவைப்பு விகிதம் 98.1% என்பது எமது பயனுறுதிமிக்க மனிதவள கொள்கைகள் மற்றும் சாத்தியமான ஊழியர் பெறுமதி முன்மொழிவுக்கு ஒரு சான்றாகும். மேலும், எமது ஊழியர்களில் 17% பேர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சேவையாற்றியிருப்பது எமது நிறுவனம் மீதான விசுவாசத்தை எடுத்துக்காட்டுகிறது. எமது மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 4,528 (2022) ஆகும்.

ஒப்பந்தம்

ஆண்

16

பெண்

23

ஒப்பந்தம்

ஆண்

2,031

பெண்

2,458

மொத்த ஆண்கள்

2,047


மொத்த பெண்கள்


2,481

உரு 16 →


பால் ரீதியாக ஊழியர் வகைப்படுத்தல்

வரைபடம் 18 ↓





அளிப்பதுடன், 100% உள்நாட்டில் இருந்து ஒரு சிரேஸ்ட முகாமை அணியினைக் கொண்டிருப்பதில் பெருமை கொள்கிறது. எமது ஊழியர்கள் ஆட்சேர்ப்பு உத்தியானது, எமது வாடிக்கையாளர் தளத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு பின்னணியிலிருந்து தனிநபர்களைக் கொண்டுவருவதில் கவனம் செலுத்துகிறது. பகிரப்பட்ட அனுபவங்கள் மூலம் எமது வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும், சமூக-பொருளாதார மற்றும் கலாச்சாரப் பொருத்தப்பாட்டின் அடிப்படையில் பொதுவான தன்மையிலும் நாங்கள் தொடர்புடையதாகவும் பயனுறுதி மிக்கதாகவும் இருப்பதை இந்த அணுகுமுறை உறுதி செய்கிறது. இந்த பன்முகத்தன்மை ஒரு முழுமையான கண்ணோட்டத்தை வளர்க்கிறது என்று நாங்கள் உறுதியாக நம்புவதுடன், இது தீர்மானங்களை மேற்கொள்ளவும் முடிவெடுப்பதற்கும், புதுமையான சிந்தனைக்கும் மற்றும் வளத்திற்கும் வழிவகுக்கும்.



➔ சிறந்த பொருத்தத்தை பணியில் அமர்த்துதல்

🏆 GRI 202-2, 401-1






வங்கியின் நீண்ட கால வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொள்ளும் திறன், திறமையான ஊழியர்களை ஈர்த்தல், தக்கவைத்தல் மற்றும் விருத்தி செய்தல் ஆகியவற்றைச் சார்ந்துள்ளது. இந்த இலக்கினை நோக்கி, பால், இனம், மதம் அல்லது வேறு ஏதேனும் வரையறுக்கும் காரணிகளைக் கருத்தில் கொள்ளாமல், தகுதிகள், திறன்கள் மற்றும் அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் மிகவும் பொருத்தமான விண்ணப்பதாரரைத் தேர்ந்தெடுக்கும் கொள்கையை வங்கி கொண்டுள்ளது. ஆட்சேர்ப்பு மற்றும் தெரிவு செய்தல் செயற்பாட்டின் போது, வங்கி தற்போதுள்ள அணியுடன் இணக்கமாக பணியாற்றக்கூடிய நபர்களைத் தேடுவதுடன், அர்ப்பணிப்பு, உற்சாகம், முன்முயற்சி மற்றும் நிபுணத்துவத்துடன் வங்கியின் கூட்டுவணிக நோக்கங்களை நிறைவேற்றுவதற்கும் பங்களிப்பதற்கும் அதிக ஊக்கமளிக்கிறது. இது வங்கியின் வெற்றிக்கு பங்களிக்கும் ஆற்றலைக் கொண்டு, அதே வேளையில் தங்கள் சொந்த தொழிலை முன்னேற்றுவதிலும் கவனம் செலுத்துவதை உறுதி செய்கிறது. இதன் விளைவாக, தனிநபர் மற்றும் வங்கி இருவரும் முன்னோக்கிய திசையில் முன்னேற்றம் அடைவது உறுதியாகின்றது.

தேசிய சேமிப்பு வங்கி உள்நாட்டு ஆட்சேர்ப்புக்கு கணிசமான முக்கியத்துவத்தை

இளைஞர்கள் மதிப்புமிக்க வங்கி அனுபவத்தைப் பெற உதவுவதற்கான எமது உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக, 2022 இல் 42 பயிலுனர் வாய்ப்புக்களை வழங்கினோம், இது முந்தைய ஆண்டை விட அதிகமாகும். இந்தப் பயிலுனர் வாய்ப்புக்கள் தேசிய சேமிப்பு வங்கியின் கலாச்சாரம், பெறுமதிகள், நெறிமுறைகள், தொழிற்பாட்டு செயல்முறைகள், முறைமைகள் மற்றும் நடைமுறைகள் பற்றிய விரிவான புரிதலை வழங்கும் ஒரு தூண்டுதலளித்தல் திட்டத்துடன் தொடங்கியது. அடுத்த தலைமுறை வங்கியியல் வல்லுநர்களுக்கு தனிப்பட்ட மற்றும் தொழில்சார் வளர்ச்சிக்கான வாய்ப்புகளை வழங்குவதே எமது குறிக்கோளாகவுள்ள அதே நேரத்தில் அவர்களின் புதிய முன்னோக்குகள் மற்றும் இனம் ஆற்றல் ஆகியவற்றிலிருந்து பயனைடைவதாகும்.

ஆண்டு முழுவதும் சவாலான தொழிற்பாட்டு நிலைமைகள் மற்றும் செல்வுகளைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியதன் காரணமாக, ஆட்சேர்ப்பு மிகுந்த விவேகத்துடன் மேற்கொள்ளப்பட்டதுடன் கண்டிப்பாக வங்கியின் கட்டாயத் தேவைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இத்தகைய தடைகள் இருந்தபோதிலும், இணையத்தளம் மற்றும் கானொளி மாநாடு வசதிகளைப் பயன்படுத்தி நேர்காணல்கள் நடத்தப்பட்டன. இதன் விளைவாக, எண்ணியல் மயமாக்கல், வாடிக்கையாளர்களை மையப்படுத்துதல் மற்றும் நிறுவன மறுசீரமைப்பு ஆகிய முக்கியமான பகுதிகளில் 14 புதிய ஊழியர்களை நியமிக்க முடிந்தது, இதற்கு அதிக திறன் கொண்ட விண்ணப்பதாரிகள் தேவைப்பட்டனர்.

→ மனித மூலதனம்



2 வெற்றி பெறும் அணியை வளர்த்து வலுப்படுத்தல்




GRI 404-1, 404-2

➔ மக்கள் விருத்தியை நியமப்படுத்துதல்

தேசிய சேமிப்பு வங்கியில் ஊழியர்கள் அவர்களின் அன்றாட நடவடிக்கைகளில் திறமையாகவும் பயனுறுதி மிக்கவர்களாகவும் இருப்பதற்கும் மேலாக பொருத்தமான மற்றும் தற்போதைய தொழிநுட்பம் மற்றும் தொழில்சார் திறன் மற்றும் அறிவுள்ளவர்களாக இருப்பதை உறுதி செய்யும் வகையில் கடுமையான பயிற்சி அட்டவணைக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றது. இலக்கு வைக்கப்பட்ட பயிற்சியளித்தல், ஊழியர்களுக்கு அவர்களின் வேலைத் தேவைகளைப் புரிந்துகொண்டு அவற்றைத் தேவையான முறையில் கையாள்வதற்கு வழிவகுக்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். பயிற்சிக்கான இந்த கவனம் செலுத்தும் அணுகுமுறையானது, அனைத்து ஊழியர்களும் வங்கியில் உள்ள அவர்களின் வகிபாகங்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய தெளிவான புரிதலைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதன் மூலம் செயற்திறன் முகாமையினை மேம்படுத்துகிறது.

எமது கற்றல் திட்டங்கள் ஊழியர்கள் எங்கும், எந்த நேரத்திலும், எந்த பொருத்தமான சாதனத்திலும், தங்கள் சொந்த வேகத்திலும் அணுகத்தக்க வகையில் ஊடாடும், சுயமாக இயக்கப்பட்ட மற்றும் முக்கியமாக எண்ணியல் அனுபவத்திற்கு மாறியுள்ளன. எமது முதன்மையான குறிக்கோள், பணியின் எதிர்காலத்திற்காக ஊழியர்களை மறுதிறன் மற்றும் திறன்களை மேம்படுத்துவது, அதே நேரத்தில் வாழ்நாள் முழுவதும் கற்றல் கலாச்சாரத்தை வளர்ப்பதும் ஆகும்.

எமது ஊழியர்களின் பயிற்சி மற்றும் அபிவிருத்தித் தேவைகளை அடையாளம் காணும் வகையில், பல்வேறு முறைகளைப் பயன்படுத்தி பயிற்சியளித்தல் தேவைப்பாடுப் பகுப்பாய்வுகளை நடாத்தினோம். இந்த முறைகளில் வருடாந்த பயிற்சியளித்தல் தேவைகள் கணக்கெடுப்பு, குழு தலைவர்களுடனான நேர்காணல்கள், பொது முகாமையாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பிரதிப் பொது முகாமையாளர்களுடனான ஆலோசனைகள் மற்றும் வாடிக்கையாளர் முறைப்பாடுகள், செயற்திறன் மதிப்பீடுகள் மற்றும் வினாக் கொத்துக்கள் ஆகியவை அடங்கும்.






உரு 17 ➔

➔ மனித மூலதனம்

பயிற்சியளித்தல் வகைகள்	திட்டங்களின் எண்ணிக்கை	மொத்த மணித்தியாலங்கள்	மொத்த பங்குபற்றினர்	ஆண்கள்	பெண்கள்	தரத்தியாக									
						சிரேஷ்ட தரம்	சிரேஷ்ட தரம் (மணித்தியாலங்கள்)	முகாமையாளர்	முகாமையாளர் (மணித்தியாலங்கள்)	நிறைவேற்றினர்	நிறைவேற்றினர் (மணித்தியாலங்கள்)	ஊழிய உதவியாளர்கள்	ஊழிய உதவியாளர்கள் (மணித்தியாலங்கள்)	அலுவலக உதவியாளர்கள்	அலுவலக உதவியாளர்கள் (மணித்தியாலங்கள்)
தகவல் தொழிநுட்பம்	7	467	35	21	14	8	109	18	273.5	9	84.5	-	-	-	-
மைய வங்கியியல்	15	5,335	710	362	348	30	234	49	356	245	1,799	386.00	2,946.00	-	-
தொழிற்பாடுகள், உற்பத்தி மற்றும் சேவைகள்	25	6,098.5	794	296	498	5	58	86	678.25	199	1,479.25	503.00	3,875.00	1	8.00
கணக்காய்வு மற்றும் கணக்குகள்	26	2,128.25	236	103	133	6	37.75	65	688.5	30	289.75	135.00	1,112.25	-	-
இடர் மற்றும் இணக்கப்பாடு	4	108.75	8	2	6	1	16.25	4	53.75	2	32.5	1.00	6.25	-	-
சட்டம்	6	863	102	58	44	10	80	39	342	27	226.5	26.00	214.50	-	-
ஏனையவை	45	7,602.75	1,208	825	383	34	234.5	165	839.5	229	1,131.25	451.00	3,130.25	329	2,267.25
மொத்தம்	128	22,603	3,093	1,667	1,426	94	770	426	3,232	741	5,043	1,502	11,284	330	2,275

அட்டவணை 16 ➔





எமது ஊழியர்களின் தொழில்சார் மற்றும் தனிமனித விருத்திக்கு ஆதரவளிப்பதற்கும், அவர்களின் வாழ்க்கையில் முன்னேற உதவுவதற்கும் எமது உறுதிப்பாட்டிற்கு இணங்க, எமது ஊழியர் மேம்பாட்டுத் திட்டங்களை ஒருங்கிணைப்பதிலும், வங்கி முழுவதும் உயர் செயற்திறன் கொண்ட ஊழியர்களை உருவாக்குவதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை மேற்கொண்டோம். பணியிடத்தில் பயிற்சி, உள்ளக மற்றும் வெளிவாரி பயிற்சி, உள்நாட்டு மற்றும் சர்வதேச அனுசரணைகள் மற்றும் கல்வி ஊக்குவிப்பு உள்ளிட்ட பல்வேறு வகையான தொழில்சார் விருத்தி வாய்ப்புகளுக்கான அணுகலை எமது ஊழியர்கள் பெற்றுள்ளனர். தேசிய சேமிப்பு வங்கி எண்ணியல் தளங்கள் மற்றும் இணையக் கருத்தரங்குகளை பயிற்சி திட்டங்களுக்கு அதிகளவில் பயன்படுத்துவதன் மூலம் எண்ணியல் புகத்திற்கு ஏற்றவாறு மாற்றியமைத்துள்ளது. எமது எண்ணியல் மற்றும் பௌதீக பயிற்சித் திட்டங்கள் இரண்டும் சம அளவில் வெற்றி பெற்றுள்ளது, வடிவமைப்பில் மாற்றம் இருந்தாலும், கற்றலில் ஊழியர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எமது ஊழியர்களுக்கு அவர்களின் தொழிற்பாட்டு மற்றும் தொழிநுட்ப

நிபுணத்துவத்தை மேம்படுத்த அவர்களின் வாழ்க்கைச் சுற்றோட்டங்கள் முழுவதும் பல்வேறு வகைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. தூண்டல், உள்ளகப் பயிற்சி, பின்னூட்டம் மூலம் கற்றல், தொழிநுட்பம் மற்றும் தலைமைத்துவ திறன் விருத்தி போன்ற திட்டங்கள், நீண்ட காலமாக வங்கியில் பணியாற்றிய ஊழியர்களின் திறன்களை மேம்படுத்தும் அதே வேளையில், புதிய ஆளணியினர் பெறுமதிமிக்க அனுபவத்தையும், வேலை சார்ந்த திறன்களையும் பெறுவதில் கவனம் செலுத்துகிறது.

2023 ஆம் ஆண்டில் ஊழியர்கள் முழுமையாகத் தயாராகி, செயற்படுத்துவதற்குத் தயாராக இருப்பதை உறுதி செய்வதற்காக, இந்த ஆண்டில் மைய வங்கியியல் பயிற்சியில் வங்கி அதிக கவனம் செலுத்தியது. இதற்கு ஆதரவளிப்பதற்காக ஆண்டுக் காலத்தின் போது பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன:

- மைய வங்கியியல் பயிற்சியை எளிதாக்குவதற்கும் ஊழியர் பயிற்சிக்கு உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் உருக்குக் கட்டடத்தில் இரண்டு கணினி ஆய்வகங்களை அமைத்தல்.

- தேசிய சேமிப்பு வங்கி மைய வங்கியியல் நிலைமாற்றல் செயற்திட்டம் - 2021 ஆம் ஆண்டில் விரிவான காலவரையறை பயிற்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு இந்த ஆண்டிலும் தொடரப்பட்டது.
- பயிற்சியளித்தல் பிரிவு மற்றும் மைய வங்கியியல் செயற்திட்டத்தின் வணிகக் குழு சகல கிளை ஊழியர்களுக்கும் தயார்நிலை பயிற்சி, மாற்ற முகாமைப் பயிற்சி, கிளை அல்லது பிரிவுகளில் இருந்து அடையாளம் காணப்பட்ட ஊழியர்களுக்கு பயிற்சியளிப்பவர் பயிற்சி, பிராந்திய அளவில் மாற்ற முகாமை பிரதிநிதிகளுக்கான ஊக்கமளிப்பு பயிற்சி மற்றும் கிளை ஊழியர்களுக்கான தொகுதி பயிற்சி ஆகியவற்றை நடத்தியது.
- இந்த ஆண்டில் 710 பங்கேற்பாளர்களுடன் 5,535 பயிற்சி மணித்தியால நேரம் மைய வங்கியியலில் செலவிடப்பட்டது.

2022 ஆம் ஆண்டில், நாம் உள்நாட்டுப் பயிற்சியளித்தல் செயற்திட்டங்களுக்கென முந்தைய ஆண்டில் ஒதுக்கப்பட்ட ரூ. 1.8 மில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூபா. 12.8 மில்லியன் தொகையினை செலவிட்டுள்ளோம். 2022 ஆம் ஆண்டில் எமது ஊழியர்கள் 22,603 பயிற்சி மணிநேரத்தை பதிவு செய்துள்ளதுடன், ஒரு ஊழியருக்கு சராசரியாக 5.0 மணிநேர பயிற்சி நேரங்கள் பதிவுசெய்யப்பட்டது.

3 எமது திறமையை முகாமை செய்தல்

➔ வினைத்திறனான முயற்சிகள்

2022 ஆம் ஆண்டில், ஒவ்வொரு ஊழியருக்கும் தனிப்பயனாக்கப்பட்ட அணுகலுக்கான உள்நுழைவு வழங்கப்படும் ஒரு சுய சேவை தொகுதி மூலம் விடுமுறை, வருகை மற்றும் ஊழியர் தகவல் முகாமை ஆகியவற்றை தன்னியக்கமாக்கும் மனித வளத் தகவல் முறைமையின் (HRIS) முதல் கட்டத்தை மனிதவள பிரிவு வெற்றிகரமாக செயற்படுத்தியது. இதன் விளைவாக, கைமுறை விடுப்பு விண்ணப்பங்கள் ஜனவரி 1, 2023 அன்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்டன. ஊழியர்களின் பணி திருப்தியைப் பராமரிக்கும் அதே வேளையில், ஊழியர்களின் இடமாற்றங்களைச் சீராக்க, ஒரு புதிய இடமாற்றக் கொள்கையை வங்கி இந்த ஆண்டில் அறிமுகப்படுத்தியது.




➔ மனித மூலதனம்

➔ தர அடிப்படையிலமைந்த பதவியுயர்வுகள்

சாத்தியமான போதெல்லாம் தொழில் வளர்ச்சி மற்றும் உள்ளக பதவி உயர்வுகளுக்கு வங்கி முன்னுரிமை அளிக்கிறது. விண்ணப்பதாரரின் தகுதிகள், திறன்கள் மற்றும் கடந்தகால பணி செயற்திறன் ஆகியவற்றின் ஒப்பீட்டு மதிப்பீட்டின் மூலம் பதவி உயர்வுகள் தீர்மானிக்கப்படுகின்றன. ஊழியர்களுக்கு பதவி உயர்வு அளிக்கும் போது, வேலை தொடர்பான காரணிகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படுகின்றன. பதவி உயர்வுகள் உட்பட அதன் அனைத்து வேலைவாய்ப்பு தொடர்பான செயல்முறைகளிலும் அனைத்து தனிநபர்களுக்கும் சம வாய்ப்புகளை உறுதி செய்ய வங்கி முயற்சிக்கிறது.

வங்கியின் ஊக்குவிப்பு நாட்காட்டியானது, வங்கியின் வருடாந்த மனிதவளத் திட்டத்தின் அடிப்படையில், அதன் பழநிலையில் ஒவ்வொரு நிலைக்குமான பதவி உயர்வுகளுக்கான நேர்காணல்களை திட்டமிடுகிறது. உள்ளக பதவி உயர்வுகள் மூலம் நிரப்பப்படும் வங்கி மற்றும் வங்கி அல்லாத பிரிவுகளில் தொடர்புடைய மட்டங்களில் வெற்றிடங்கள் ஏற்படும் போதெல்லாம், வங்கியின் அக இணையத்தில் விண்ணப்பங்கள் வெளிப்படையாக அழைக்கப்படும். தனித்தனி சுற்றறிக்கைகள் வங்கி மற்றும் வங்கி அல்லாத துறைகளில் ஒவ்வொரு தரத்திற்குமான பதவியுயர்வுத் திட்டங்களைக் கூறுகின்றன. இயக்குநர்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட பதவி உயர்வு திட்டங்களின்படி பதவி உயர்வுக்கான விண்ணப்பதாரிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்தத் திட்டங்களுக்கு ஏற்ப தெரிவுசெய்தல் செயல்முறை இருக்கும்.

2022 ஆம் ஆண்டில், வங்கி அல்லாத பிரிவுகளில் உள்ள வெற்றிடங்களின்படி 14 ஊழியர்களை வங்கி நியமித்தது. மேலும், வங்கி மற்றும் வங்கி அல்லாத பிரிவுகளில் உள்ள வெற்றிடங்களின்படி 71 உள் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டன. அரசாங்கப் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் செலவைக் குறைப்பதற்கான நடவடிக்கையாக வங்கி சில உள்முகத் தேர்வுகள் மற்றும் நேர்காணல்களை தாமதப்படுத்த வேண்டியிருப்பதால், ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வுகளின் எண்ணிக்கை முன்பு காணப்பட்டதை விட சற்று குறைவாகவே உள்ளது.



நிரந்த உழியப்பிரிவுள்ள தொழில்சார் தராதரம் கொண்ட உழியர் எண்ணிக்கை

விபரம்	2022
கணக்கியல் மற்றும் கணக்காய்வு	31
தகவல் தொழிநுட்பம்	81
சட்டம்	23
தொழிற்திறன்	20
ஏனையவை	4,334
கூட்டு மொத்தம்	4,489

அட்டவணை 17 ➔



➔ பன்முகத்தன்மை மற்றும் சம வாய்ப்பு

GRI 401-3, 405-1, 405-2

வங்கி பாகுபாடுகளைக் கொள்கையை பின்பற்றுவதுடன், அனைத்து நபர்களுக்கும் அவர்களின் இனம், மதம், பாலினம், வயது, திருமண நிலை, தேசிய வம்சாவளி அல்லது பூர்வீகம் அல்லது அங்கவீனம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் நியாயமான வேலை வாய்ப்புகளை வழங்குகிறது. இந்தக் கொள்கையின்படி பின்வரும் நடைமுறைகளை உறுதியாகப் பின்பற்ற வங்கி உறுதி பூண்டுள்ளது:

- வாய்மொழி மற்றும் உடல்நீதியான தொல்லைகள் இல்லாத பணியிடத்தை பராமரித்தல்.
- ஆட்சேர்ப்பு, பணியமர்த்தல், இழப்பீடு, பயன்கள், இடமாற்றங்கள், பயிற்சி மற்றும் விருத்தி, கல்வி உதவி, பொழுதுபோக்குத் திட்டங்கள் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட அனைத்து வேலை தொடர்பான செயல்முறைகளும் உண்மையான தொழில் தகுதிகளைக் கருத்தில் கொண்டு எந்தவிதமான சார்புகளும் இல்லாமல் மேற்கொள்ளப்படும்.
- வேலை தொடர்பான தெரிவுசெய்தல் மூலப்பிரமாணங்களின் அடிப்படையில் இருக்கும் அதே வேளையில், சமமான வேலை வாய்ப்புக் கொள்கையை மேலும் எளிதாக்கும் விதத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பதவி உயர்வுத் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்.
- ஒரு சம வாய்ப்புத் தொழில்துறை என்ற வகையில், எமது குழுவில் (நிரந்தர ஊழியர்கள்) பெண் பிரதிநிதித்துவம் 55% ஆகவுள்ள அதே நேரத்தில் 2022 இல் புதிதாகப் பணியமர்த்தப்பட்டவர்களில் 57% பெண்களாவர். சிரேஸ்ட் முகாமை மற்றும் மத்திய முகாமையில் முறையே 48% மற்றும் 56% ஆனவர்கள் பெண்களாவர்.
- அனைத்து பெண் ஊழியர்களும் 84 வேலை நாட்கள் மகப்பேறு விடுப்புக்கு முழு நன்மைகளுடன் தகுதியுடையவர்களாகும் அதே நேரத்தில் அனைத்து ஆண் ஊழியர்களும் மூன்று நாட்கள் மகப்பேறு விடுப்பு எடுக்கலாம். 2022 ஆம் ஆண்டில், 252 பெண் ஊழியர்கள் மகப்பேறு விடுப்பைப் பயன்படுத்தினர், 99.6% ஆனவர்கள் விடுமுறை முடிந்த நிலையில் பணிக்குத் திரும்பிய அதே சமயம் 123 ஆண் ஊழியர்கள் மகப்பேறு விடுப்பு எடுத்துள்ளனர்.
- சமமான வேலை வாய்ப்புக் கொள்கையின் மீறல்கள் குறித்த அனைத்து புகார்களும் உடனடியாக விசாரிக்கப்படுகின்றன.

2022 ஆம் ஆண்டில், வங்கியில் சமமான வேலை வாய்ப்புக் கொள்கையை மீறியதாக முறைப்பாடுகள் எதுவும் பதிவாகவில்லை.



➔ மிக உயர்ந்த தொழில்முறை மற்றும் நெறிமுறை தரநிலைகளை நடைமுறைப்படுத்துதல்

GRI 406-1

தேசிய சேமிப்பு வங்கி நடத்தை விதிகள் நெறிமுறைகள், நடத்தை மற்றும் இணக்கம் தொடர்பாக நமது மக்களிடம் எதிர்பார்க்கப்படும் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை நடத்தை கொள்கைகளை நிறுவுகிறது. தகுதி அடிப்படையிலான, சமமான வேலை வாய்ப்புகளுக்கான நமது உறுதிப்பாட்டை கோவை பிரதிபலிப்பதுடன், பாகுபாடு மற்றும் துன்புறுத்தல் இல்லாத பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்ய தேவையான நியமனங்களை வரையறுக்கிறது. புதிதாகப் பணியமர்த்தப்பட்டவர்கள் அனைவரும் வங்கியில் சேர்ந்தவுடன் நடத்தை விதிகளின் கீழ் அவர்களது கடமைகள் மற்றும் உரிமைகள் குறித்து தெரிவிக்கப்படுகிறார்கள்.

ஒழுக்கம் தொடர்பான விடயங்களில் ஊழியர்களுக்கு வழிகாட்ட வங்கி ஒரு ஒழுங்கு நடத்தை விதியைக் கொண்டுள்ளது. 2017 ஆம் ஆண்டில் இந்த கோவை மதிப்பாய்வு செய்யப்பட்டது, அரசு நிறுவனங்களின் கோவை தொகுதி II இன் விதிகளைக் கருத்தில் கொண்டு, வங்கியின் தேவைகளைப் பூர்த்தி

→ மனித மூலதனம்

செய்ய தனிப்பயனாக்கப்பட்டது. எந்த விதமான ஊழல், லஞ்சம் மற்றும் மிரட்டி பணம் பறிக்கும் நடைமுறைகளுக்கு வங்கி “பூச்சிய சகிப்புத்தன்மை” கொள்கையை பின்பற்றுகிறது. ஒழுங்கு முறைக் கோவை, நிறுவப்பட்ட நியமங்கள், கொள்கைகள், செயல்முறைகள் மற்றும் நடைமுறைகள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான ஏதேனும் முரண்பாடுகளுடன் மதிப்பான அக்கறை தனிப்பட்ட நடத்தையில் ஏதேனும் முரண்பாடுகளிருப்பின் அவற்றை நிவர்த்தி செய்வதற்கான முறையான மற்றும் வெளிப்படையான நடைமுறைகளை வழங்குகிறது.

→ செயற்திறன் முகாமை

GRI 404-3

வங்கி அதன் செயற்திறன் மதிப்பீட்டு முறை மூலம் ஊழியர் செயற்திறனை மதிப்பிடுவதற்கான தொடர்ச்சியான செயல்முறையை பின்பற்றுகிறது. அனைத்து ஊழியர்களுடனும் செயற்திறன் மதிப்பீடுகளை தவறாமல் மேற்கொள்வது வங்கியின் கொள்கையாகும், இது ஊழியர்களின் முழு திறனை அடைய உதவும் ஒரு மேம்பாட்டு கருவியாக செயற்படுகிறது. செயற்திறன் மதிப்பீட்டு முகாமை முறைமைக்கான வழிகாட்டுதல்களை நிறுவுவதற்கும் நெறிப்படுத்துவதற்கும், பின்வரும் முக்கிய கூறுகளை அடைவதை நோக்கமாகக் கொண்ட ஒரு செயல்திறன் முகாமை கொள்கையை வங்கி கொண்டுள்ளது:

- வங்கியின் ஒட்டுமொத்த நோக்கங்களை அடைவதற்காக செயற்திறன் இடைவெளிகளைக் கண்டறிந்து ஊழியர் செயல்திறனை மேம்படுத்துதல்.
- தனிப்பட்ட ஊழியர்கள் மற்றும் குழுக்களின் பயிற்சி மற்றும் அபிவிருத்தித் தேவைகளை அடையாளம் காணல்.
- ஊழியர்களின் ஊதியப் பொதிகள் மீதான அதிகரிப்புகள், பதவி உயர்வுகள் மற்றும் மதிப்பாய்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் செயற்திறன் மதிப்பீட்டைப் பற்றிய பின்னூட்டத்தை வழங்குதல்.

வங்கி, ஊழியர்களுக்கு அந்தந்த வேலை மட்டங்களின் அடிப்படையில் அவ்வப்போது செயற்திறன் மதிப்பீடுகளை மேற்கொள்கிறது. இந்த நோக்கத்திற்காக, முகாமை, மேற்பார்வை, தொழிற்பாட்டு மற்றும் சிறு ஊழியர்களுக்கு தனி மதிப்பீட்டு படிவங்கள் பயன்படுத்தப்படுகின்றன. முன்னரே



தீர்மானிக்கப்பட்ட மூலப்பிரமாணங்களின்படி வருடாந்த ஊழியர் மதிப்பீடுகளை உள்ளடக்கிய எமது பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான மதிப்பீட்டு முறைமையில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். கூட்டுவணிக முகாமையானது முக்கிய செயற்திறன் குறிகாட்டிகளில் (KPI) சமநிலைப்படுத்திய பெறுபேற்று அட்டை முறைமை மூலம் மதிப்பீடப்படுகிறது. இலக்கு அடிப்படையிலான செயல்திறன் முகாமை முறைமை அகநிலை சார்புகளை அகற்றவும் புறநிலை மதிப்பீடுகளை மேம்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.


4 ஊழியர்களைத் தக்கவைத்தல்

GRI 401-1

2022 இல், தேசிய சேமிப்பு வங்கியில் நிரந்தர ஊழியர்களுக்கான தக்கவைப்பு விகிதம் 2021 இல் காணப்பட்ட 98.6% இலிருந்து 98.1% ஆக ஒரு சிறிய சரிவைப் பதிவு செய்தது, இது 2021 இல் 1.4% ஆக இருந்த ஊழியர்களின் புரள்வு விகிதம் 2022 இல் 1.9% ஆக உயர்ந்ததை இதற்குக் காரணமாக இருக்கலாம். எவ்வாறாயினும், தேசிய சேமிப்பு வங்கி தொழில்துறையில் மிக உயர்ந்த தக்கவைப்பு விகிதங்கள் மற்றும் குறைந்த ஊழியர் புரள்வு விகிதங்களில் ஒன்றைப் பேணுகிறது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். 2022 இல், மொத்தம் 85 ஊழியர்கள் வங்கியை விட்டு வெளியேறினர், இதில் 51% ஆண்கள் மற்றும் 44% பேர் 55 வயதுக்கு மேற்பட்டவர்கள். சேவையின் முடிவில் ஓய்வு பெறப்பட்ட, முகாமை மட்டம் 2022 இல் 36% எனும் உயர்ந்த புரள்வு விகிதத்தை எதிர்கொண்டது.

இந்த புள்ளிவிவரங்கள், ஊழியர்களை வளர்க்கும் எமது மிகுந்த ஈடுபாடு, வெகுமதி மற்றும் நிலையான பணி கலாச்சாரத்தின் வலுவான பிரதிபலிப்பாகும். மிகவும் திறமையான மற்றும் ஊக்கமளிக்கும் ஊழியர்களை நாம் தக்கவைத்துக்கொள்வதை உறுதிசெய்ய நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். இது எமது ஊழியர் பராமரிப்பு முயற்சியில் முழுமையான அணுகுமுறையை எடுக்க வழிவகுத்து, அவர்களின் உடல், சமூக, உளவியல் மற்றும் பொருளாதார நல்வாழ்வு வங்கியில் கவனிக்கப்படுவதை உறுதிசெய்கிறது.






➔ **ஊழியர்கள் மீதான முழுமையான கவனம்**

GRI 401-2, 403-9

தேசிய சேமிப்பு வங்கியில் ஊழியர்களைத் தக்கவைத்தல் ஒரு முக்கிய முன்னுரிமையாக உள்ளதுடன் பணி-வாழ்க்கை சமநிலையை மேம்படுத்துதல் மற்றும் ஊழியர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்துதல் ஆகியவை இந்த இலக்கை அடைவதில் முக்கியமான காரணிகள் என்று நாங்கள் நம்புகிறோம். எமது ஊழியர்கள் செழிக்க மற்றும் அவர்களின் உயர்ந்த திறனை அடைய உதவும் நேர்க்கணிய மற்றும் ஆதரவான பணி சூழலை உருவாக்க நாங்கள் முயற்சி செய்கிறோம். இந்த நோக்கத்திற்காக, சரியான வேலை-வாழ்க்கை சமநிலையை பராமரிக்கவும், எமது ஊழியர்களிடையே நல்ல பணி உறவுகளை வளர்க்க உதவும் சமூக மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளை நாங்கள் ஊக்குவிக்கிறோம். எமது சமூக நாட்காட்டியில் NSB Colours Night, வெசாக் பக்தி கீ, கிறிஸ்துமஸ் கரோல்கள் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் போன்ற நிகழ்வுகள் உள்ளன, அதே நேரத்தில் வங்கியின் தலைமை அலுவலகத்தில் உள்ள எமது முழு வசதிகளுடன் கூடிய உடற்பயிற்சி கூடம் உடற்பயிற்சி செயற்பாடுகளை ஊக்குவிக்கிறது. மேலும், பின்வருவனவற்றை உள்ளடக்கிய முன்முயற்சிகளுடன் எமது ஊழியர்கள் நன்கு கவனிக்கப்படுவதை உறுதிசெய்ய நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்:



- ➔ ஊழியர்கள் சிறப்பு நிபுணர் ஆலோசனையுடன் மருத்துவ அமர்வுகளைப் பயன்படுத்துதல்.
- ➔ அனைத்து புதிய தாய்மார்களுக்கும், குழந்தைக்கு ஒரு வருடம் ஆகும் வரை, பாலூட்டும் நேரத்தை ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரமாக உயர்த்தி, காலை மற்றும் மாலை அமர்வுகளுக்கு இடையில் பிரிக்கப்படும் நெகிழ்வான பணி ஏற்பாடுகள் வழங்கப்படுகின்றன.
- ➔ பொதுநலப் பிரிவின் ஒட்டுமொத்த நிர்வாகத்துடன் அங்கீகரிக்கப்பட்ட முன்னணி தனியார் மருத்துவமனையால் உள்ளக மருத்துவ மையம் நடத்தப்படுகிறது.
- ➔ மருத்துவ மையத்தில் சிறப்பு மருத்துவர்களின் மாதம் இருமுறை வருகை.
- ➔ முன்னணி தனியார் மருத்துவமனைகளால் நடத்தப்படும் மருத்துவ சிகிச்சை நிலையங்கள்.

➔ மனித மூலதனம்

- ❖ மன அழுத்த முகாமை, கண் பராமரிப்பு மற்றும் இருதய நோய் தடுப்பு ஆகிய துறைகளில் நலன்புரி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்குகள் மற்றும் விரிவுரைகள்.
- ❖ நீண்ட கால சேவையை அங்கீகரிக்கும் வருடாந்த பாராட்டு விழா.
- ❖ ஊழியர்களின் பிள்ளைகளுக்கான வருடாந்த "சாதனையாளர் விருது வழங்கும் விழா".
- ❖ உணவு மற்றும் குடிபானங்களுக்கான சலுகை விலைகளை வழங்கும் தலைமை அலுவலக உணவுச்சாலை.
- ❖ தலைமை அலுவலகத்தில் உள்ள தேசிய சேமிப்பு வங்கி விளையாட்டுக் கழகம் மற்றும் உடற்பயிற்சி கூடம்.
- ❖ தேசிய சேமிப்பு வங்கி கலை வட்டம்.
- ❖ நூலக வசதிகள்.
- ❖ ஊழியர்களுக்காக நாட்டின் பல்வேறு இடங்களில் 15 சுற்றுலா பங்களாக்களை பேணுதல்.
- ❖ கிளைகள் மற்றும் பிரிவுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட நான் பயணங்களுக்கு நீட்டிக்கப்பட்ட பண உதவி.

நாடு தொடர்ச்சியான மின்வெட்டு மற்றும் எரிபொருள் மற்றும் மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் பற்றாக்குறையை அனுபவித்தபோது வங்கி ஊழியர்களுக்கு பின்வரும் வசதிகளை வழங்கியது:

- ❖ ஊழியர்கள் எளிதாக வேலைக்குச் செல்லத்தக்கவாறு பல்வேறு இடங்களை தலைமை அலுவலகத்துடன் இணைக்கும் விசேட பேருந்து சேவை ஏற்பாடு செய்யப்பட்டது.
- ❖ போக்குவரத்து சிரமங்களின் போது தாமதமாக வருகை தருவது கருத்தில் கொள்ளப்படாததுடன், ஊழியர்கள் முன்கூட்டியே வேலையை விட்டு வெளியேறவும் அனுமதிக்கப்பட்டனர்.
- ❖ நாட்டில் நிலவும் போக்குவரத்து சிரமங்களைக் கருத்தில் கொண்டு மறு அறிவிப்பு வரும் வரை ஊழியர்கள் வங்கியின் உத்தியோகபூர்வ டி-சர்ட் மற்றும் அல்லது அலுவலக உடைகளை அணிய அனுமதிக்கப்பட்டனர்.
- ❖ போக்குவரத்து சிரமங்கள் காரணமாக பணிக்கு வருகைதரும் ஊழியர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தியது.
- ❖ முடிந்த வரையில், சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள் இணையவழியில் நடாத்தப்பட்டன.

பணியிடத்தில் அனைத்து தொழில்சார் பாதுகாப்பு மற்றும் உடல்நலம் (OSH) நிபந்தனைகளை செயற்படுத்துவதன் மூலம் அதன் மனிதவள கொள்கை கையேடுக்கு ஏற்ப, வங்கி தனது ஊழியர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கிறது. இந்த அர்ப்பணிப்பை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகள் மற்றும் நடைமுறைகள் மற்றும் முகாமை மற்றும் ஊழியர்கள் ஆகிய இருவரின் பொறுப்புகளையும் கையேடு கோட்டுக் காட்டுகிறது. அத்துடன் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை உறுதி செய்வதில் சுகாதாரக் குழு முக்கிய பங்கு வகிக்கிறது. அக்கொள்கை பின்வரும் குறிப்பிட்ட நோக்கங்களைக் கொண்டுள்ளது:

- ❖ தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் கொள்கை மற்றும் 1954 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க கடை மற்றும் அலுவலக ஊழியர்கள் சட்டம் ஆகியவற்றின் விதிகளுக்கு இணங்க வங்கியில் ஒரு தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார அமைப்பை நிறுவுதல்
- ❖ அந்தந்த கிளை அல்லது பிரிவில் பாதுகாப்பான பணிச்சூழல் போன்றவற்றை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு கிளையிலிருந்தும் இரு ஊழியர்களை நியமித்தல்.
- ❖ பணியில் இருக்கும் ஊழியர்களின் உடல்நலம், பாதுகாப்பு மற்றும் நலனைப் பாதுகாத்தல்.
- ❖ பணியிடத்தில் ஊழியர்களுக்கு சாத்தியமான இடங்களை அடையாளம் காணல்.
- ❖ ஊழியர்களுக்கு அவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு தேவைகளுக்கு ஏற்றவாறு அலுவலக சூழலை மேம்படுத்துதல்.

2022 ஆம் ஆண்டில், வங்கியின் வளாகத்திற்குள் ஐந்து சிறிய விபத்துக்கள் மட்டுமே பதிவாகியுள்ளன.

➔ நியாயமான மற்றும் பொறுப்பான ஊதியம் மற்றும் நன்மைகள்

📌 GRI 201-3, 202-1, 401-2, 405-2


வங்கியின் சமமான மற்றும் நெறிமுறையான இழப்பீடு மற்றும் நன்மைகள் திட்டங்கள் ஊழியர்களைத் தக்கவைத்துக்கொள்வதற்கான மற்றொரு முக்கிய அங்கமாகும். ஒட்டுமொத்த கவர்ச்சிகரமான மற்றும் போட்டித்தன்மை வாய்ந்த இழப்பீட்டுத் தொகுப்பை வழங்கும் போட்டித் தன்மை வாய்ந்த, ஈடுபாடு மற்றும் சமமான இழப்பீட்டு கட்டமைப்பை வழங்குவதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். அனைத்து ஊழியர்களுக்கும் அவர்களின் வகிபாகங்கள் மற்றும் நிறுவனத்தில் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் நியாயமான ஊதியம் வழங்கப்படுவதை வங்கி உறுதி செய்கிறது.

தொழிற்சங்கங்களுடனான வங்கியின் கூட்டு ஒப்பந்தம் சம்பளம் மற்றும் பிற நிதி நன்மைகளை நிர்ணயிக்கும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கோட்டுக் காட்டுகிறது. இந்த ஒப்பந்தம் பிரதான முகாமையாளர் தரம் வரையிலான ஊழியர்களை உள்ளடக்கியதுடன், வெளிப்படாதத்தன்மையை உறுதி செய்வதற்காக சம்பள அளவுகள் வங்கியின் அக இணையத்தில் கிடைக்கச் செய்யப்பட்டுள்ளன. பொதுவாக மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்களைத் தொடர்ந்து ஒப்புக்கொள்ளப்பட்ட விகிதங்களின்படி, சம்பளம் மற்றும் சம்பளம் அல்லாத நன்மைகள் ஒப்பந்தங்கள் இரண்டையும் வங்கி அவ்வப்போது மதிப்பாய்வு செய்கிறது. சேவைக்காலம் அந்த வரம்பிற்குள் சம்பளத்தை பாதிக்கும் அதே சமயம், ஒரே மாதிரியான வகிபாகங்களைக் கொண்ட தனிநபர்கள் அதே சம்பள வரம்பிற்குள் ஒப்பிடத்தக்க சம்பளத்தைப் பெறுவதை உறுதி செய்வது வங்கியின் கொள்கையாகும்.

ஒவ்வொரு ஊழியரின் ஊதியத்திலும் நன்மைகள் ஒரு முக்கிய பகுதியைக் குறிக்கின்றன. வங்கியில் தனது வேலையைத் தொடர ஒரு ஊழியர் பெறும் அனைத்து நிதிக் கொடுப்பனவுகளாக அவை வரையறுக்கப்படலாம். அனைத்து வழக்கமான முழுநேர ஊழியர்களும் தங்கள் சேவையில் உறுதி செய்யப்பட்ட பிறகு பின்வரும் நிதி நன்மைகளை அனுபவிக்க தகுதியுடையவர்கள்:

பயன்கள்	விளக்கம்
நலையான மற்றும் மாறக்கூடிய நிதிவடிவ பயன்கள்	<ul style="list-style-type: none"> ➤ போட்டித் தன்மை மிக்க சம்பளங்கள் ➤ அடையப்படும் இலாப இலக்குகளுக்கு உட்பட்டு சபையின் ஒப்புதலுடன் ஏப்ரல் மற்றும் டிசம்பரில் வெகுமதிக் கொடுப்பனவுகள் ➤ சிறப்புரிமை மற்றும் மருத்துவ விடுப்புகளை ஆண்டு இறுதியில் அதிகபட்சம் ஏழு நாட்கள் வரை பணமாக்குதல் ➤ கடந்த 12 மாதங்களில் திருப்திகரமான செயற்திறனைக் கொண்ட ஊழியர்களுக்கு வருடாந்த சம்பள அதிகரிப்பு ➤ எரிபொருள், பயணச் செலவு, தங்குமிட உதவி, வாழ்வாதாரம் மற்றும் கடமைப் பயணத்திற்கான ஒதுக்கீடு ➤ வேலை சார்ந்த கொடுப்பனவு மற்றும் மேலதிக நேரக் கொடுப்பனவு ➤ பங்களிப்பு அல்லாத ஓய்வூதியத் திட்டம் மற்றும் பங்களிப்புடனான விதவை மற்றும் அனாதைகளுக்கான திட்டம்.
செலவீன மீளளிப்புக்கள்	<ul style="list-style-type: none"> ➤ தொழில்சார் நிறுவன உறுப்புரிமைக் கட்டணங்களின் மீளளிப்பு ➤ தொடர்புடைய கற்கைகளுக்கான அனுசரணை ➤ இலங்கை வங்கியாளர் நிறுவகத்தின் வங்கியியல் மற்றும் நிதியியல் சான்றிதழ் மற்றும் டிப்ளோமா கற்கைகளின் நிறைவில் கௌரவக் கொடுப்பனவு ➤ பங்களிப்பு அல்லாத ஓய்வூதியத் திட்டம் மற்றும் பங்களிப்புடனான விதவை மற்றும் அனாதைகளுக்கான திட்டம்.
மானியக் கடன் சலுகைகள்	<ul style="list-style-type: none"> ➤ வீடு, வாகனக் கடன்கள், நுகர்வு மற்றும் துன்பக் கடன்கள், திருவிழா முன்பணம் மற்றும் பிற மானியக் கடன்கள்.
மருத்துவ உதவித் திட்டங்கள் வங்கியின் ஊழிய மருத்துவ உதவித் திட்டத்தில் பதிவு செய்வதானது பின்வரும் நலன்களை வழங்குகின்றது	<ul style="list-style-type: none"> ➤ நிரந்தர மற்றும் தகுதிகாண் ஊழியர்களுக்கு வங்கியின் ஊழியர் மருத்துவ உதவித் திட்டத்தில் பதிவுசெய்தல்: விசேட நிபுணர் அல்லது வெளி நோயாளர் மருத்துவக் கட்டணங்கள், மருத்துவமனையில் அனுமதித்தல், தீவிர நோய்கள், கண் மற்றும் பல் பராமரிப்பு ஆகியவற்றுக்கான பாதுகாப்பு ➤ உடல் காயம் மற்றும் இறப்பு ஏற்பட்டால் அதிகபட்சமாக ரூ. 1.5 மில்லியன் வரையான இழப்பீடு
ஓய்வூதிய பயன்கள் அனைத்து நிரந்தர ஊழியர்களும் நியமனம் தேதியில் நடைமுறையில் உள்ள ஓய்வூதியத் திட்டத்தைப் பொறுத்து பொருந்தக்கூடிய விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுடன் பங்களிப்பு அல்லாத ஓய்வூதிய திட்டத்தில் பங்கேற்க தகுதியுடையவர்களாவர். ஓய்வூதிய நிதி பயன்கள் கடுமையான முதலீட்டு கொள்கைகளுடன் கவனிப்பு, முன்னெச்சரிக்கை, விவேகம் பொருத்தமான திறன்கள் மற்றும் அறிவு ஆகியவற்றுடன் முகாமை செய்யப்படுகிறது.	<ul style="list-style-type: none"> ➤ ஓய்வூதிய நிதி (திட்டம் I மற்றும் திட்டம் II) ➤ மேலே உள்ள திட்டம் முழுமையாக காப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன், திட்டமிடப்பட்ட அலகுச் செலவு புள்ளியியல் மதிப்பீட்டு முறையில் நிர்ணயிக்கப்பட்ட வரையறுக்கப்பட்ட நலன் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் பலன்களை வழங்குவதற்கான செலவு உறுதி செய்யப்பட்டுள்ளது. ➤ வங்கியின் ஓய்வூதிய நிதி (திட்டம் I) 1 அக்டோபர் 1995 க்கு முன் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கும் பிரயோகமாவதுடன், 2022 இல் அதற்காக வங்கியால் மேற்கொள்ளப்பட்ட பங்களிப்பு ரூ. 948 மில்லியன் ஆகும். அதேவேளை நிதியில்லாத பொறுப்பு ரூ. 8,764.7 மில்லியன் ஆகும். ➤ ஊழியரின் மொத்த சம்பளத்தில் 12% வங்கியால் ஓய்வூதிய நிதிக்கு (திட்டம் II) பங்களிப்பு செய்யப்படுகிறது, இது அக்டோபர் 1, 1995 அன்று அல்லது அதற்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்குப் பொருந்தும். ஓய்வூதியத் திட்டம் II 31 டிசம்பர் 2021 இல் உள்ள உண்மையான மதிப்பீட்டின்படி ரூ. 2,365.4 மில்லியன் தொகை மிகையாகப் பங்களிக்கப்பட்டுள்ளது. ➤ பங்களிப்புடனான விதவைகள் மற்றும் அனாதைகள் நிதி (திட்டம் II க்கு மாத்திரம்) பங்களிப்புகள் ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தால் தீர்மானிக்கப்படுவதுடன், உறுப்பினர்கள் ஒவ்வொரு மாதமும் அவர்களின் அடிப்படை மாத சம்பளத்தில் 5% இணைப் பங்களிக்க வேண்டும். ➤ பங்களிப்புடனான ஓய்வூதிய மருத்துவத் திட்டம் ➤ ஊழியரின் வயதின் அடிப்படையில் மாதாந்த பங்களிப்பு தீர்மானிக்கப்படுகிறது. வங்கி ரூ. 668.5 மில்லியனை இந்த திட்டத்திற்கு பங்களித்திருக்கும் அதே வேளை, நிதியில்லா பொறுப்பு ரூ. 3,724.2 மில்லியன் என ஆண்டு இறுதியில் மதிப்பிடப்பட்டுள்ளது


➔ மனித மூலதனம்



மட்டங்களின் அடிப்படையில் சேவை ஆண்டுகள்

மட்டம்	5 வருடங்களுக்கு கீழ்	5-10 வருடங்கள்	11-15 வருடங்கள்	16-20 வருடங்கள்	21 வருடங்களுக்கு மேல்
சிரேஸ்ட மட்டம்	3	5	5	3	13
முகாமையாளர்கள்	24	173	117	113	263
நிறைவேற்றினர்கள்	21	282	498	199	98
ஊழிய உதவியாளர்கள்	457	1,280	278	3	45
அலுவலக உதவியாளர்கள்	470	126	1	1	11
கூட்டு மொத்தம்	975	1,866	899	319	430

அட்டவணை 19



5 வினைத்திறனான தொடர்பாடல்

தேவையான தகவல்களை தெளிவாகவும் சரியான நேரத்தில் வழங்குவதும் வங்கியில் சுமுகமான தகவல்தொடர்பு வழிகளைப் பராமரிப்பதில் முக்கியமானது. முகாமை மற்றும் ஊழியர்கள் இடையிலான திறந்த, இருவழித் தொடர்பாடல், நட்பு மற்றும் கூட்டுறவு பணிச்சூழலுடன், முரண்பாடுகளை அகற்றவும், வேலை திருப்தியை மேம்படுத்தவும், உற்பத்தித்திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. வங்கியானது தொடர்பாடலுக்காக பல்வேறு வழிமுறைகளை நிறுவியுள்ளதுடன், முடிந்தவரை ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மூன்று மொழிகளையும் பயன்படுத்துகிறது. இந்தத் தொடர்பாடல் வழிமுறைகள் பின்வருவனவற்றை உள்ளடக்கும்:

பயிற்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவின் உதவியுடன் நாடளாவிய ரீதியில் அமைக்கப்பட்ட கிளைகளுக்கிடையில் நேரடித் தொடர்பு மற்றும் திறந்த கலந்துரையாடல்களை எளிதாக்குவதற்கான இணையக் கருத்தரங்குகள், மனிதவள விருத்திப் பிரிவானது “இணையக் கருத்தரங்கு” எண்ணக்கருவைத் தொடங்கி திறந்த கலந்துரையாடல்களை ஆதரிக்கும் நேரடி அமர்வுகளை அனுமதிக்கிறது. பிரச்சனை தீர்க்கும், இந்த அமர்வுகள் 2022 இல் வெற்றிகரமாகத் தொடரப்பட்டன, குறிப்பாக கொவிட்-19 தொற்றுநோய்களின் போது பயனுள்ள தொடர்பாடல் வழிமுறைகளை வழங்கியதுடன் பெளதீக ரீதியாகத் துண்டிக்கப்பட்ட நேரத்தில் ஊழியர்களை எண்ணியல் முறையில் இணைக்க முடிந்தது.

- ⊖ அக இணையங்கள்
- ⊖ சுற்றறிக்கைகள்
- ⊖ ஊழியர் அறிவிப்புப் பலகை
- ⊖ முகாமையின் மின்னஞ்சல்கள்
- ⊖ மனிதவளத் துறையின் முறைசார்ந்த கடிதங்கள்

➔ **தொழிற்சங்கங்களுடனான உறவு - ஒன்றுகூடுதல் மற்றும் கூட்டுப் பேரம் பேசுதலுக்கான சுதந்திரம்**

வங்கியின் நீண்ட கால இருப்பை உறுதி செய்வதற்காக தொழிற்சங்கங்கள் மற்றும் பிற பிரதிநிதி சங்கங்களுடன் ஊழியர்களுக்கும் வங்கிக்கும் பரஸ்பர நன்மை பயக்கும் நேர்க்கணிய மற்றும் சிறந்த நல்லுறவைப் பேணுவதன் முக்கியத்துவத்தை வங்கி அங்கீகரிக்கிறது. ஒரு இணக்கமான மற்றும் வெற்றிகரமான உறவைப் பேணுவதற்கு, தொழிற்சங்க உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் அல்லாதவர்கள் உட்பட அனைத்து ஊழியர்களுடனும் முகாமை நேரடி மற்றும் அடிக்கடி தொடர்பாடல்களை மேற்கொள்கிறது. தொழிற்சங்கப் பிரதிநிதிகளுடனான வழக்கமான

தொடர்பாடல், தகவல்களை வழங்குவதற்கு அனுமதிப்பதுடன், வங்கியின் வணிக நடவடிக்கைகள் மற்றும் இலக்குகள் பற்றிய முழுமையான புரிதலை அவர்களின் உறுப்பினர்கள் மற்றும் பிற பிரதிநிதி சங்கங்களால் ஊக்குவித்து, இதன் மூலம் பரஸ்பர புரிதலை வளர்க்கிறது.

வங்கியானது ஜாதிக சேவக சங்கமய, இலங்கை வங்கி ஊழியர் சங்கம், இலங்கை சுதந்திர வங்கி ஊழியர் சங்கம், நிறைவேற்று அதிகாரிகள் சங்கம், சமகி சேவக சங்கமய மற்றும் அகில இலங்கை வங்கி ஊழியர் சங்கம் உள்ளிட்ட வங்கிக்குள் இயங்கும் அனைத்து தொழிற்சங்கங்களுடனும் வங்கி மிகவும் ஆரோக்கியமான உறவுகளை தொடர்ந்து கொண்டுள்ளது.


வங்கி அதன் ஊழியர்களின் சங்க சுதந்திரத்தை மதிப்பதுடன், கூட்டுப் -பேரம் பேசுவதற்கான அவர்களின் உரிமையை அங்கீகரிக்கிறது. தொழிற்சங்கங்களுடனான கூட்டு ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒப்புக்கொள்ளப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் சம்பளம் மற்றும் பிற நிதி நன்மைகளைப் பாதிக்கின்றன. 2021-2023 காலப்பகுதிக்கான சம்பளம் மற்றும் சம்பளம் அல்லாத பயன்களுக்கான கூட்டு ஒப்பந்தம் 2021 இல் வங்கியின் முகாமைக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் வெற்றிகரமாக கையெழுத்திடப்பட்டது.

➔ **ஊழியர் குறைகளைக் கையாளும் பொறிமுறைகள்**

வங்கியானது குறைகளைத் தீர்க்க இரண்டு முறைமைகளைப் பயன்படுத்துகிறது: படி ஏணி அமைப்பு மற்றும் திறந்த கதவு கொள்கை. முதலாவது முறை ஒரு படிநிலை மூலம் குறைகளை நிவர்த்தி செய்வதை உள்ளடக்கியதுடன், இரண்டாவது முறை ஊழியர்கள் தங்கள் குறைகளை நேரடியாக மனிதவளக் குழுவால் பரிந்துரைக்கப்படும் ஒரு சுயாதீன கட்சிக்கு அனுப்புவதற்கான தெரிவை வழங்குகிறது. முடிந்தவரை படி ஏணி முறையைப் பயன்படுத்த வங்கி ஊழியர்களை ஊக்குவிக்கிறது. இரண்டு முறைமைகளினதும் விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:


மேலே குறிப்பிட்டுள்ள படி ஏணி முறைமை மூலம் அவர்களது குறையை தீர்க்க முடியாது என்று ஒரு ஊழியர் கருதினால், அதை நேரடியாக மனிதவள மேம்பாட்டுப் பிரிவுக்கு அனுப்பலாம், அது கீழே கொடுக்கப்பட்டுள்ள “திறந்த கதவுக் கொள்கையை” பின்பற்றும்.

1. படி ஏணி முறைமைகள்



→ மனித மூலதனம்

2. திறந்த கதவுக் கொள்கை



உரு 19 →

➔ பணியிட பாலியல் துன்புறுத்தலைக் கையாள்வதில் குறிப்பிட்ட கொள்கைகள் மற்றும் வழிமுறைகள்

எந்தவொரு துன்புறுத்தலும் இல்லாத வேலை மற்றும் கற்றல் சூழலை வழங்க வங்கி உறுதியுண்டுள்ளது. துன்புறுத்தல் ஒரு தனிநபரின் அடிப்படை உரிமைகள் மற்றும் தனிப்பட்ட கண்ணியத்தை மீறுகிறது. வங்கி அனைத்து வடிவங்களிலும் துன்புறுத்தலை ஒரு கடுமையான குற்றமாக கருதுகிறது. ஒப்பந்த மற்றும் புற வழங்கல் ஊழியர்கள் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் இந்தக் கொள்கை பொருந்தும்.

பதவி உயர்வுகள், சம்பள உயர்வுகள், இடமாற்றங்கள் அல்லது அதுபோன்ற வாக்குறுதிகளுக்குப் பதிலாக விருப்பமில்லாத கீழ்நிலை அதிகாரியை (பாலியல் சலுகைகள் உட்பட) துன்புறுத்தும் அல்லது உதவி கோரும் ஊழியர், வங்கியின் ஒழுங்கு விதிகளின்படி கையாளப்படுவார்.

வங்கியின் வளாகத்தில் துன்புறுத்தல் சம்பவங்கள் நடந்தாலும் இல்லாவிட்டாலும், வேலை நேரத்தில் சம்பவங்கள் நடந்தாலும் இல்லாவிட்டாலும், வங்கியின் அனைத்து ஊழியர்கள் மற்றும் அக்கறைதாரர்கள் போன்ற பிற நபர்களைத் துன்புறுத்துவது ஊழியர்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளது. வழங்குனர்கள், வருகைதருனர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் விருந்தினர்கள் கூட வங்கியின் வளாகத்தில் இருக்கும்போது மற்ற நபர்களைத் துன்புறுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது.

மேலே கூறப்பட்டுள்ளபடி தான் துன்புறுத்தப்படுவதாகவோ அல்லது பாகுபாடு காட்டப்படுவதாகவோ ஒரு ஊழியர் உணர்ந்தால், அந்த விடயத்தை உரிய பிரிவுத் தலைவர் அல்லது கிளை முகாமையாளருடன் கலந்துரையாட முடியாவிட்டால், அவர் துன்புறுத்தல் அல்லது பாகுபாட்டின் அளவு மற்றும் தன்மையை எழுத்துப்பூர்வமாக ஆளணி முகாமையாளருக்குத் தெரிவிக்க வேண்டப்படுவதுடன், அதன் பிறகு ஊழியருக்கும், ஆளணி முகாமையாளருக்கும் இடையே கலந்துரையாடல் நடாத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

➔ பெண் குறைகளைக் கையாளும் குழு

2022 இல் பெண் ஊழியர்களின் குறைகளைக் கையாள, குறிப்பாக வங்கியின் பெண் ஊழியர்களின் மன மற்றும் உடல் நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஒரு குறைகளைக் கையாளும் குழு உருவாக்கப்பட்டது. முகாமையின் பெண் அதிகாரிகள் மற்றும் பிரதிப் பொது முகாமையாளர்களை உள்ளடக்கிய குழு, மனிதவள பிரதிப் பொது முகாமையாளரால் தலைமை வகிக்கப்படுகிறது. பெண் ஊழியர்கள் எதிர்கொள்ளும் பாரபட்சம் அல்லது துன்புறுத்தல் தொடர்பான முறைப்பாடுகளை குழுவின் தலைவருக்கு அனுப்பலாம்.

2023 மற்றும் அதனைத் தாண்டிய எதிர்கால வாய்ப்புக்கள்



குறங்காலம்

- மனிதவள சேவைகளின் வினைத்திறன் மற்றும் பயனுறுதியை மேம்படுத்தும் மனிதவளத் தொழிற்பாடுகளினை தன்னியமாக்கும் மனிதவள முறைமையின் இரண்டாம் கட்டத்தின் அமுலாக்கம்



நடுத்தரளவு காலம்

- தடைகளை நீக்கி, மதிப்பீடுகளின் பயனுறுதியை மேம்படுத்தும் இலக்கு அடிப்படையிலான செயற்றிறன் மதிப்பீட்டு முறைமையை (முக்கிய செயற்றியன் குறிகாட்டி அடிப்படையிலான) உருவாக்குதல்.



நீண்ட காலம்

- வங்கித் தொழிலை தொடர விரும்புவோருக்கான முதல்நிலை தொழில்துணராக இருத்தல்.



- மின்னியல் கற்றல் மற்றும் ஊழியர் விருத்தி மீது விசேட நோக்கினைக் கொண்ட கற்றல் கலாச்சாரத்தை உருவாக்குதல்



- மனிதவள தொழிற்பாடுகளின் வினைத்திறன் மற்றும் பயனுறுதியை மேம்படுத்துவதற்காக நிலைபேறான தகவல் தொழிநுட்ப தீர்வுகள்.



- அனைத்து தருணங்களிலும் எமது ஊழியர்களின் பௌதீக மற்றும் உள நலனை உயர்த்தி நிற்கும் வேலைச் சூழலை உருவாக்குதல்.



- சிறந்த வாடிக்கையாளர் சேவையினை வழங்குவதற்காக முன் அலுவலகத்தில் ஒரு மாறும்திறன்மிக்க ஊழியப்படையினை உருவாக்குதல்



👁️ எமது எதிர்காலச் சான்றாறுதி தந்திரோபாயத்துக்கான பங்களிப்பு



எதிர்பாராத மற்றும் வழக்கத்துக்கு மாறான அதிர்ச்சிகளைத் தாங்கி, நீடித்து நிற்கத்தக்க வளர்ச்சியை அடைவதற்கான உள்ளடக்கமான நீதியியல் தீர்வுகளை வழங்குதல்.



சமூக மற்றும் உறவுமுறை மூலதனம்

எமது சமூக மற்றும் உறவுமுறை மூலதனத்தின் முக்கிய கூறுகள்

நிதித்துறையில் சமூக மற்றும் உறவுமுறை மூலதனம் என்பது வலுவான பொருளாதார பங்கேற்பை ஊக்குவிக்கவும், பரந்த சமூகம் முழுவதும் நிதி சேர்க்கையை வளர்க்கவும் ஒரு வங்கிக்கும் அதன் வெளிப்புற அக்கறைதாரர்களுக்கும் இடையே உருவாக்கப்பட்டு, வளர்த்து, பலப்படுத்தப்பட்டு, நீடித்து நிலைத்திருக்கும் உறவுகள் மற்றும் வலையமைப்புகளின் பெறுமதியை உள்ளடக்கும்.

தேசிய சேமிப்பு வங்கியில், முக்கிய அக்கறைதாரர் குழுக்களுடன் அர்த்தமுள்ள ஈடுபாட்டின் மூலம், அவர்களின் தேவைகள் மற்றும் கரிசனைகளைப் புரிந்துகொண்டு, அவர்களின் மாறிவரும் முன்னோக்குகளுக்குப் பதிலிறுப்பதன் மூலம், ஒரு அரசுக்கு சொந்தமான வங்கியாக இலங்கையர்களுக்கான நிலையான நிதி முறைமையைக் கட்டியெழுப்புவதற்கான எமது பெரும் சமூகக் கடமையை நாங்கள் அறிவோம். நம்பிக்கை, ஒருமைப்பாடு மற்றும் பெறுமதிப் பகிர்வு ஆகியவற்றில் நாங்கள் உறவுகளை உருவாக்கியுள்ளதூடன், தேசிய வளர்ச்சிக்கு பங்களிப்பதில் முக்கிய கவனம் செலுத்துகிறோம். எமது உறவுகளின் வலிமையானது செயற்படுவதற்கான நமது சமூக உரிமத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்கு முக்கியமானது.

௮ முக்கிய உள்ளீடுகள்

- எமது பங்குதாரர்கள் மற்றும் முதலீட்டு சமூகத்தின் தொடர்ச்சியான நம்பிக்கை
- நீண்ட கால வாடிக்கையாளர் உறவுமுறைகள்
- ஆக்கபூர்வமான ஊழியர் ஈடுபாடு
- அரசு மற்றும் ஒழுங்குமுறையாளர்களுடனான நேர்க்கணிய உறவுமுறைகள்
- ஊடகங்கள் மற்றும் சமூகங்களுடன் செயலூக்கமான ஈடுபாடு
- வணிகப் பங்காளர்கள் மற்றும் வழங்குனர்களுடனான கூட்டுச் செயற்பாடுகள்

௯ முக்கிய சவால்கள்

- பொருளாதார நெருக்கடியால் வணிகத்தில் இடையூறுகள்
- அக்கறைதாரர்களின் எதிர்பார்ப்புகளை உருவாக்குதல் மற்றும் அக்கறைதாரர்களின் அக்கறை முரண்பாட்டை ஏற்பிசைத்து முகாமை செய்தல்
- பல்வேறு அக்கறைதாரர் தேவைகளை பூர்த்தி செய்ய வளங்களை ஒதுக்குவதில் வினைத்திறன்
- நல்லுறவு பேணப்படாத போது நற்பெயருக்கு சேதம் ஏற்படும் சாத்திய இடர்

10 முக்கிய உள்ளீடுகள்

வாடிக்கையாளர் கையகப்படுத்தல்

செயற்படும் கணக்குகளின் மொத்த எண்ணிக்கை

12.98 மில்.

(2021 - 12.91 மில்.)

பயன்பாட்டிலுள்ள அட்டைகளின் எண்ணிக்கை

2,203,309

(2021 - 2,041,842)

பொறுப்புணர்வுமிக்க கொள்முதல்

பதிவு செய்யப்பட்ட வழங்குனர்களின் எண்ணிக்கை

184 (2021 - 351)

சமூகத்துக்கான பங்களிப்பு

உட்கட்டமைப்பு வசதிகளுக்கான நிதியீட்டம்

ரூ. 1.5 பில். (2021 - ரூ.28.0 பில்.)

11 முக்கிய வாய்ப்புகள்

- எமது வணிகத்தில் அக்கறைதாரர்களின் தேவைகளை கட்டியெழுப்பவும் வெற்றிகரமான கடப்பாடுகளை வழங்கவும் முடியும்
- அக்கறைதாரர்களின் மாறுபட்ட கரிசனைகளில் ஈடுபடும் மற்றும் பதிலிறுக்கும் திறன்
- சமூகத்தில் நேர்க்கணிய நீண்ட கால தாக்கத்தை உருவாக்கும் வாய்ப்பு

எமது சமூக மற்றும் உறவு மூலதனத்தை நாம் வளர்த்துக் கொள்ளும் முறை

1 சிறந்த வாடிக்கையாளர் அனுபவம், புதுமையான உற்பத்திகள் மற்றும் தீர்வுகள் மற்றும் தரவு மற்றும் தனியுரிமையின் பாதுகாப்பு ஆகியவற்றின் மூலம் விசுவாசமான வாடிக்கையாளர் தளத்தை உருவாக்குதல்.

2 பயனுறுதிமிக்க தொடர்பாடல் மற்றும் தந்திரோபாய இணைவுகள் மூலம் வணிகப் பங்காளர்களுடன் வலுவான கூட்டிணைவை உருவாக்குதல்.

3 இணக்கப்பாடு மற்றும் விவேகமான இடர் முகாமை ஆகியவற்றில் நிலைத்த தன்மையை பராமரிப்பதன் மூலம் ஒழுங்குமுறை இணக்கப்பாட்டை வலுப்படுத்துதல்.

4 சமூகத்திற்குத் திரும்பக் கொடுப்பதில் கவனம் செலுத்தி, நிதிச் சேர்க்கைக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் செழிப்பான சமூகங்களைக் கட்டியெழுப்புதல்.

எமது சமூக மற்றும் உறவு மூலதனத்தை பயன்படுத்தும் முறை



உற்பத்தி செய்யப்பட்ட மூலதனம்
அக்கறைதாரர்களின் ஈடுபாடு மற்றும் பின்னூட்டம் அக்கறைதாரர்களின் தேவைகளுடன் எமது பெளதீக மற்றும் எண்ணியல் உட்கட்டமைப்பை சிறப்பாகச் சீரமைக்க பங்களிக்கின்றன.



மனீத மூலதனம்
அக்கறைதாரர்கள், வலையமைப்புக்கள் மற்றும் பரந்த சமூகங்களுடன் ஆழமான உறவுகளை வளர்ப்பது வர்த்தக நாம உரிமையை பலப்படுத்துகிறது. இது உயர் செயற்திறன் கொண்ட நிபுணர்களை ஈர்க்கவும் தக்கவைக்கவும் உதவுகிறது.



புலமை மூலதனம்
வாடிக்கையாளர் மையத்தன்மை, ஒழுங்குமுறை சிறந்த நடைமுறைகள், பொறுப்பான வளங்கள் மற்றும் நாம் செயற்படும் சமூகங்களில் முதலீடுகள், இவை அனைத்தும் எமது வாடிக்கையாளர் விசுவாசம், வர்த்தகநாமம் மற்றும் நற்பெயரை மேம்படுத்த பங்களிக்கின்றன.



இயற்கை மூலதனம்
சமூகக் கடமையுடன் இணைந்த ஒழுங்குமுறை இணக்கம் இயற்கை வளங்களின் பொறுப்பான பயன்பாடு மற்றும் பாதுகாப்பிற்கு பங்களிக்கிறது.



நதி மூலதனம்
சமூக மற்றும் உறவு மூலதனத்தை கட்டியெழுப்பதல் மற்றும் வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட முதலீடுகள் ஆரம்பத்தில் நிதி மூலதனத்தைக் குறைக்கலாம், இதன் விளைவாக வரும் வர்த்தகநாம விசுவாசம் மற்றும் வர்த்தகநாம உரிமை நீண்ட கால இலாபத்தன்மைக்கு வழிவகுக்கும்.

பொருண்மை, அக்கறைதாரர்கள், குறுகியதில்நுந்து நடுத்தர கால உபாய முன்னுரிமைகள் உடனான தொடர்புகை

பொருண்மையான விடயங்கள்



தொடர்புபட்ட அக்கறைதாரர்கள்



குறுங்காலம் முதல் நடுத்தரளவு காலம் வரையான தந்திரோபாய முன்னுரிமைகள்



ஐக்கிய நாடுகளின் நிலைபெறத்தக்க அபிவிருத்தி இலக்குகளுக்கான பங்களிப்பு

முதன்மை ஐக்கிய நாடுகளின் நிலைபெறத்தக்க அபிவிருத்தி இலக்குகள்



நிதி உள்ளடக்கம் மூலம் வறுமை மற்றும் சமத்துவமின்மையை குறைத்தல்



சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் கல்வி தொடர்பான நிதி உற்பத்திகள் மற்றும் தீர்வுகள் மூலம் கல்வி மற்றும் எழுத்தறிவை மேம்படுத்துதல்



பரோபகார மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் வளம் மற்றும் புற வழங்கல் வாய்ப்புகள் மூலம் நெகிழ்ச்சியான, பொருளாதார ரீதியாக நிலையான சமூகங்களை உருவாக்குதல்



கடுமையான கொள்முதல் செயல்முறை மூலம் நிலைபேறான நுகர்வு மற்றும் உற்பத்திக்கு ஒப்புதல் அளித்தல்

இரண்டாம்நிலை ஐக்கிய நாடுகளின் நிலைபெறத்தக்க அபிவிருத்தி இலக்குகள்



நிதி உள்ளடக்கம் மூலம் வறுமை மற்றும் சமத்துவமின்மையை குறைத்தல்



கூட்டுவணிக சமூகப் பொறுப்பு முயற்சிகள் மூலம் அக மற்றும் புற அக்கறைதாரர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வளர்த்தல்

சாத்தியமான விட்டுக்கொடுப்புகள்

- எண்ணியல் தளங்களின் ஊடுருவலுக்கு நிதி மூலதனம் தேவைப்படுகிறது, ஆனால் உற்பத்தி மற்றும் வாடிக்கையாளர் மூலதனத்தை உருவாக்குகிறது.
- கூட்டுவணிக சமூகப் பொறுப்பு திட்டங்களில் முதலீடு செய்வது நிதி மூலதனத்தில் எதிர்பாரையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது, ஆனால் சமூக மூலதனத்தையும் புலமை மூலதனத்தையும் ஒரு நேர்க்கணிய வர்த்தகநாம மதிப்பு மூலம் நீண்ட காலத்திற்கு உருவாக்குகிறது.
- வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குதல் மற்றும் வாடிக்கையாளர் எதிர்பார்ப்பை விஞ்சுதல்.
- சமூக மேம்பாட்டு திட்டங்களில் ஈடுபடுதல்
- ஒழுங்குவிதிமுறை தேவைகளுக்கு இணங்குதல்
- வணிகப் பங்குடமைகளை உருவாக்குதல்

➔ சமூக மற்றும் உறவுமுறை முலதனம்

1 ஒரு விசுவாசமான வாடிக்கையாளர் தளத்தை உருவாக்குதல் – வாடிக்கையாளர் முலதனம்

நிறுவனத்தின் நிதி செயல்திறன் மீதான கணிசமான தாக்கம் காரணமாக வாடிக்கையாளர் முலதனம் ஒரு நிறுவனத்தின் போட்டி நன்மைக்கான முக்கிய மூலமாகக் கருதப்படுகிறது. வாடிக்கையாளர் முலதனம் வங்கிகளுக்கு மிகவும் பொருத்தமானது, ஏனெனில் வங்கிகள் வாடிக்கையாளர் உறவுகளின் பின்னடைவு மற்றும் நீண்ட காலத்திற்கு வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ளும் திறனைப் பொறுத்து அவற்றின் தற்போதைய மற்றும் எதிர்கால வருவாயின் மதிப்பைக் கொண்டு உறவாடப்படுகின்றன.

வாடிக்கையாளர் முலதனத்திற்கான எமது அணுகுமுறை

முன்மாதிரியான வாடிக்கையாளர் சேவை மற்றும் அனுபவத்தை வழங்க அனைத்து தொடர்புடைய அணுகுமுறையைப் பின்பற்றுவதன் மூலம் வாடிக்கையாளர்களுடனான எமது உறவுகளை நாங்கள் தொடர்ந்து ஆழப்படுத்துகிறோம். 262 கிளைகள், மற்றும் 390 தன்னியக்க பணம் செலுத்தும் இயந்திரங்கள், பண வைப்பு இயந்திரங்கள் மற்றும் பண மறுசுழற்சி இயந்திரங்கள் (ATMs/CDMs/CRMs) இலங்கை முழுவதும் பரவியுள்ள சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில், கைத்தொலைபேசி மற்றும் இணைய தளங்களுடன் எந்த நேரத்திலும் அணுகக்கூடிய வகையில், வாடிக்கையாளர்களுக்கு அணுகலை வழங்குகிறோம். அவர்களின் சேமிப்பு மற்றும் முதலீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய பயனுள்ள மற்றும் மலிவு நிதி உற்பத்திகள் மற்றும் சேவைகளின் விரிவான சேர்க்கை, மேம்படுத்தப்பட்ட பதிலளிப்பு நேரத்துடன் தொடர்பாடல் வழிமுறைகள் மூலம் பெறுமதிமிக்க பின்னூட்ட வடிவமாக வாடிக்கையாளர் ஈடுபாட்டை நாங்கள் எளிதாக்குகிறோம், மேலும் பல ஆண்டுகளாக நாங்கள் வளர்த்து வந்த பல தலைமுறை வாடிக்கையாளர் உறவுகளில் அதிக அளவு திருப்தியை அளவிடவும் பேணவும் சமீபத்திய கருவிகளைப் பயன்படுத்துகிறோம்.

பெறுமதியை உயர்த்துவதற்கான உத்திகள்

- ❖ எண்ணியல் வாடிக்கையாளர் சேவை மாதிரியை மேம்படுத்தல்
- ❖ மதிப்பை உருவாக்குவதை முன்னுரிமையாக கொண்டு விநியோக வலையமைப்பை மீளமைத்தல்
- ❖ ஒரு உண்மையான அனைத்து தொடர்புடைய வழிமுறை வாடிக்கையாளர் அனுபவத்தை உருவாக்குதல்
- ❖ இலக்கு பெறுமதியை உருவாக்குவதற்காக வாடிக்கையாளர் பயணங்களில் தனிப்பட்ட கவனம் செலுத்துவதற்கான சூழல் சார்ந்த தரவைச் சேகரித்து மேம்படுத்தல்

விசுவாசமான வாடிக்கையாளர் தளத்தை உருவாக்குவதற்கான பெறுமதியை உருவாக்கும் இயக்கிகள்

- ❖ புதிய உற்பத்திகள், சேவைகள் மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட அம்சங்களை அறிமுகப்படுத்துதல்.
- ❖ பலதரப்பட்ட, பல தலைமுறை வாடிக்கையாளர் தளத்திற்கு சேவை செய்தல்
- ❖ எண்ணியல் நிலைமாற்றம் மூலம் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குதல்.
- ❖ வாடிக்கையாளர் முறைப்பாடுகளை வினைத்திறனாகத் தீர்த்தல்.
- ❖ வாடிக்கையாளர் தரவு மற்றும் தனியுரிமையைப் பாதுகாத்தல்
- ❖ பொறுப்புடன் தகவல்களைப் பகிர்தல் மற்றும் வங்கி நடைமுறைகள் குறித்த வாடிக்கையாளர் விழிப்புணர்வை ஏற்படுத்தல்

➔ 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய உற்பத்திகள், சேவைகள் மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட அம்சங்கள்



தவணை வைப்புகள்

- ❖ 3-மாத, 4-மாத மற்றும் 7-மாத விசேட நிலையான வைப்புத் திட்டங்கள்
- ❖ புதிய சிரேஸ்ட பிரஜை குடிமக்கள் நிலையான வைப்புத் திட்டம் – “தே.சே.வ சிரேஸ்ட பிரஜைகள் நிலையான வைப்பு”
- ❖ பிரார்த்தனா சேமிப்புகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு நீண்ட காலங்களுக்கு உயர் வீதங்களில் சேமிக்க வாய்ப்பளிக்கும் பிரார்த்தனா சேமிப்பை மேம்படுத்துதல்.



கடன்கள் மற்றும் முற்பணங்கள்

- ❖ “புத்தி உயர் கல்விக் கடன்கள்” கடன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு கடன் வழங்குவதற்காக, சர்வதேச திறன் விருத்தி மற்றும் பயிற்சியளித்தல் நிறுவனத்துடன் (SDTI) புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- ❖ “புரவர சரிசர” தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின்கீழ் கணினி உபகரணங்களைக் கொள்வனவு செய்வதற்கான கடன் திட்டங்கள்



பிரபல வெகுமதிகள்

- ❖ 2022 ஆம் ஆண்டில் வங்கியின் 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாட விசேட மேம்படுத்தல் திட்டம் “தே.சே.வ செனஹசே தயதா”




ஆதரவு சேவைகள்

- ❖ வங்கியின் உற்பத்திகள் மற்றும் தீர்வுகள் குறித்த வாடிக்கையாளர் விழிப்புணர்வை அதிகரிக்க குருநாகல் மற்றும் அநுராதபுரத்தில் நடைபெற்ற வாடிக்கையாளர் மன்றங்கள்
- ❖ மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் சேவையை வழங்குவதற்காக மத்திய மற்றும் தெற்கு பிராந்தியங்களில் நடைபெற்ற ஊழியர் மன்றங்கள்.

→ பலதலைமுறை, பலதரப்பட்ட வங்கியியல் தீர்வுகள்

எமது வாடிக்கையாளர்களின் வளர்ச்சி மற்றும் பரிணாம வளர்ச்சியுடன், அவர்களின் வங்கித் தேவைகளும் அதிகரிக்கின்றன. தேசிய சேமிப்பு வங்கியில், எமது வாடிக்கையாளர்களின் தேவைகளைப் புரிந்துகொள்வதன் மூலமும், மக்கள் தொகையின் மாறிவரும் முன்னுரிமைகளை உன்னிப்பாக அவதானிப்பதன் மூலமும் அவர்களின் மாறிவரும் தேவைகளுக்கேற்ப விரைவாக மாற்றியமைக்கிறோம். இன்று, தேசிய சேமிப்பு வங்கியானது சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் பரந்த அளவிலான உற்பத்திகள், சேவைகள் மற்றும் பெறுமதி கூட்டப்பட்ட அம்சங்களை வழங்குகிறது. இதன்மூலம் எமது பல்வேறு வாடிக்கையாளர் தளம் அவர்களின் வயது, பாலினம் மற்றும் வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு வங்கித் தீர்வைக் கண்டறிய முடியும். எமது பல தலைமுறை உற்பத்திகளின் விபரத்தை கீழே காணலாம்:



சமூக மற்றும் உறவுமுறை முலதனம்

புலம்பெயர்ந்த தொழிலாளர் வாடிக்கையாளர் தளத்தை வலுப்படுத்துதல்

2022 ஆம் ஆண்டின் இறுதியில் வெளிநாட்டுப் பணம் அனுப்புதல் தொடர்ந்து மற்றும் கணிசமாக அதிகரித்து வரும் அதே வேளையில், அந்நிய செலாவணி வரவுகள் ஆண்டுக்கு ஆண்டு 31% குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை இவ்வாறு இருந்த போதிலும், தேசிய சேமிப்பு வங்கியின் வெளிநாட்டுப் பண மாற்றல்கள் மதிப்பாய்வு செய்யப்படும் ஆண்டிற்கு ரூ. 71.8 பில்லியனாக, 2021 இன் 5.25% உடன் ஒப்பிடும் போது, ஊழியர்கள் பண அனுப்புபுகையில் எமது சந்தைப் பங்கை 5.73% ஆக உயர்த்தியது, முக்கியமாக நாணயத் தேய்மானம், அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பணம் அனுப்பும் வழிகள் மீதான ஆய்வு மற்றும் தொழிற்துறையின் பணப் பரிமாற்றங்களில் ஓட்டுமொத்த அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக ஏற்பட்டது.

விசேட தேவைகளைக் கொண்ட வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்தல்

எண்ணியல் அணுகலைத் தவிர, ஊனமுற்றோர் அல்லது குறைபாடுகள் உள்ளவர்களுக்கு எமது நிதிச் சேவைகளை விரிவுபடுத்துவதன் மூலம் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துவதில் வங்கி உறுதிபுண்டுள்ளதுடன் இலாபத்தன்மைக்கு அப்பாற்பட்ட தனிநபர் தேவைகளை மதிக்கும் மேலும் உள்ளடக்கிய சமூகத்தை நாங்கள் தொடர்ந்து வெற்றி கொள்கிறோம். எமது கிளை வலையமைப்பு முழுவதும் அங்கவீனம் அல்லது விசேட தேவைகள் உள்ள வாடிக்கையாளர்களுடன் ஈடுபடுவதற்கான சிறந்த நடைமுறைகளை நாம் செயற்படுத்தியுள்ளோம் வங்கிக்கு சொந்தமான ஆதனங்களில் அமைந்திருக்கும் 47 கிளைகளும், வாடகை அலுவலக இடங்களில் இருக்கும் 90% கிளைகளும் ஊனமுற்றோருக்கான அணுகலைக் கொண்டுள்ளன. அனைத்து புதிய அல்லது இடமாற்றம் செய்யப்பட்ட வங்கிக் கிளைகளும் கட்டாயத் தேவையாக ஊனமுற்றோர் அணுகல் மற்றும் சேவைகளுடன் இணைக்கப்பட்டிருக்கும்.

எண்ணியல் நிலைமாற்றம் மூலம் சிறந்த வாடிக்கையாளர் அனுபவம்

இலங்கையர்களிடையே ஆரோக்கியமான சேமிப்பு மற்றும் முதலீட்டுப் பழக்கங்களை வளர்த்தெடுக்கும் நிதித் தீர்வுகளுக்கான அணுகலை மேம்படுத்துவதற்காக, தேசிய சேமிப்பு வங்கி தனது எண்ணியல் நிலைமாற்றத்தை 2022 இல் தொடர்ந்தது. வங்கியை எளிமையாகவும்,

பாதுகாப்பானதாகவும், வேகமானதாகவும், மேலும் தனிப்பயனாக்குவதற்காகவும், முறைமைகள், மறு-வடிவமைக்கப்பட்ட செயன்முறைகள், குறைக்கப்பட்ட செயன்முறை நேரம், மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் செழுமைப்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் பயணங்களை அந்தங்களிடையிலான தன்னியக்கத்துடன் ஒருங்கிணைத்தோம். மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆண்டில் பல எண்ணியல் முயற்சிகளில் நாங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளோம்:

- Temenos Transact (முன்னர் T24 என அழைக்கப்பட்டது) மைய வங்கியியல் முறையை செயற்படுத்தும் செயற்பாடுகள் தற்போது செயற்பாட்டில் உள்ளதுடன் 2023 இல் இது பயன்பாட்டுக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
 - நடைமுறைக்கு வந்ததும், இந்த மைய முறைமை செயற்படுத்தப்படும் வங்கி சக்திவாய்ந்த முன்-இறுதி அந்த எண்ணியல் தளங்களை உருவாக்க மற்றும் வினைத்திறமான முடிவு-இறுதி தீர்வுகளை உருவாக்குகிறது, அங்கு பின்-அலுவலக செயல்முறைகளும் தன்னியக்கமாக்கப்படுவதுடன் நெறிப்படுத்தப்படும்.
 - அனைத்து தகவல் தொழிற்படுத்தினால் இயக்கப்படும் வங்கி சேவைகளும் ஒழுங்குமுறை தேவைகள் மற்றும் நியமனங்கள் சர்வதேச தரங்களுக்கு இணங்க மறு-வடிவமைக்கப்படும்.
- “NSB Pay” அதிநவீன கையடக்கத் தொலைபேசிக் கொடுப்பனவுத் தீர்வு, இது iOS, Android மற்றும் Huawei போன்ற முன்னணி கையடக்கத் தொலைபேசிப் பயன்பாட்டு தளங்களில் கிடைக்கிறது.
- எந்த நேரத்திலும் தேசிய சேமிப்பு வங்கி E-Connectக்கு அடகு பணம் செலுத்தும் வசதி
- விடுமுறை, வருகை மற்றும் ஊழியர் தகவல் முகாமை ஆகியவற்றை தன்னியக்கமாக்கும் புதிய மனித வள தகவல் முறைமையின் (HRIS) முதல் கட்டத்தின் அமுலாக்கம்.

எமது வாடிக்கையாளர்களின் முதன்மைப் பங்காளியாக இருப்பதில் பெற்ற அங்கீகாரம்

- தேசிய சேமிப்பு வங்கி நிறுவன இணையதளம் (nsb.lk) LK Domain Registry 2022 இல் BestWeb.lk இல் சிறந்த வங்கி மற்றும் நிதி இணையதளத்திற்கான சிறந்த வங்கி மற்றும் நிதி இணையதளம் மற்றும் சிறப்பு விருதை வென்றது.

- தேசிய சேமிப்பு வங்கி எண்ணியல் வங்கி முயற்சியின் மூலம் இலங்கையின் குடிமக்களுக்கு சிறந்த தரமான சேவைகளை வழங்குவதற்காக அதன் தகவல் தொடர்பாடல் தொழிற்பு குழுவை அறிமுகப்படுத்துதல், வளர்ப்பது மற்றும் மேம்படுத்துதல் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட முயற்சியை அங்கீகரிப்பதற்காகவும் பாராட்டுவதற்காகவும் வங்கிக்கு பொதுத்துறையின் மிகச்சிறந்த தகவல் தொடர்பாடல் தொழிற்பு சாதனை விருது வழங்கப்பட்டது.

- LankaPay Technnovation விருதுகள் 2022 இல் தேசிய சேமிப்பு வங்கி வென்ற விருதுகளாவன:

- தங்க விருது - வாடிக்கையாளர் வசதி மேன்மை
- தங்க விருது - ஆண்டின் சிறந்த பொது தானியக்க கூற்று பொறிமுறை (ATM) தொழிற்படுத்தினர்.

வாடிக்கையாளர் தரவு மற்றும் தனியுரிமையைப் பாதுகாத்தல்

GRI 418-1

எமது வாடிக்கையாளர்களுடன் நம்பகமான உறவுகளை வளர்ப்பதில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இந்த உறுதிப்பாட்டை நிலைநிறுத்த, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுடன் மட்டுமல்லாமல் தொடர்புடைய அனைத்து சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுடன் இணக்கமான, பாதுகாப்பான, பொறுப்பான முறையில் வாடிக்கையாளர் தரவைப் பயன்படுத்துகிறோம். தேசிய சேமிப்பு வங்கியின் விரிவடைந்து வரும் எண்ணியல் சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் தொழில்நுட்பத் தடம் ஆகியவற்றுடன், அதிகரித்து வரும் இணைய குற்றங்களின் ஈர்ப்பை நாங்கள் அங்கீகரித்து, இணைய அச்சுறுத்தல்கள் மற்றும் தகவல் பாதுகாப்பை முக்கியமான பொருண்மைமிக்க விடயங்களாகக் கருதுகிறோம். அதிகரித்த இணைய இடங்களை முன்சூட்டியே முகாமை செய்வதற்காக, தேசிய சேமிப்பு வங்கி சட்டம், வாடிக்கையாளர் சாசனம் மற்றும் எமது தகவல் முறைமை பாதுகாப்புக் கொள்கை ஆகியவற்றை மேலும் வலுப்படுத்தியுள்ளோம். எமது வளர்ந்து வரும், எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் முறைமைகளின் பாதுகாப்பை மதிப்பிடுவதற்கும் உறுதி செய்வதற்கும் வழக்கமான சோதனைகள் நடத்தப்படுகின்றன. இணையப் பாதுகாப்பு இடர் முகாமை தொடர்பாக எடுக்கப்பட்ட அல்லது எதிர்பார்க்கப்படும் நடவடிக்கைகளை சபைக்கு சுயாதீனமாக கண்காணிக்கவும் தெரிவிக்கவும் ஒரு பிரத்தியேக தகவல் பாதுகாப்பு அதிகாரியை (ISO) வங்கி பயன்படுத்துகிறது.

2022 ஆம் ஆண்டில் நாங்கள் பல புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ள, அதே சமயம் அறிக்கையிடல் காலத்தில் ஏற்கனவே பின்பற்றப்பட்ட பின்வருவன போன்ற தரவு பாதுகாப்பு நடைமுறைகளுக்கு இணங்குவதை உறுதிசெய்து வருகிறோம்:

- ① உயிரியல் அளவீடுகள் மூலம் பாதுகாக்கப்பட்ட பயன்பாட்டுப் பட்டியல் கட்டணத் தெரிவுகள் மற்றும் பணமல்லா பரிவர்த்தனைகளுக்கான QR குறியீடு ஸ்கேனிங் ஆகியவற்றுக்காக தேசிய சேமிப்பு வங்கி கைத்தொலைபேசி வங்கியியலை வசதியளித்து மேம்படுத்துதல்
- ② 2022 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியான வருடாந்த இணக்கப்பாட்டு சான்றிப்பூடன், 2019 இல் கட்டண அட்டை தொழில் தரவு பாதுகாப்பு நியமம் (PCI DSS) சான்றிதழைப் பெறுதல். தொழிற்பாடு இடர் நிலைத்ததன்மை குறித்த மத்திய வங்கியின் ஆலோசனைத் தாளில் தேவைகளை அடைவதற்கான தயார்நிலையைப் பொறுத்தவரை, 2022 ஆம் ஆண்டிற்கான முன்மொழியப்பட்ட தேவைகளை வங்கி அடைந்துள்ளது. இது தகவல் பாதுகாப்பு முகாமை முறைமையை மேம்படுத்தியதுடன், வழக்கமான முகாமை குழு மதிப்பாய்வுகள் மற்றும் தொழிற்பாடு மதிப்பாய்வுகள் மூலம் செயற்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளை மேம்படுத்துதல் மற்றும் பராமரித்தல் மேலும் தொடரும்.
- ③ ஒரு வினைத்திறனான மூன்றாம் தரப்பு சேவை வழங்குநரின் ஆதரவுடன் 2020 இல் நிறுவப்பட்ட மையப்படுத்தப்பட்ட பாதுகாப்பு செயற்பாட்டு மையத்தின் (SOC) தொடர்ச்சியான செயற்பாடு, சமீபத்திய இணைய அச்சுறுத்தல் நுண்ணறிவு மற்றும் சமீபத்திய பாதுகாப்பு தீர்வுகள் மற்றும் தொழிற்பாடுகளைப் பற்றிய புதுப்பித்த நிலையில் உள்ளது.
- ④ தொகுதிச் சங்கிலி தொழிற்பாடுத்துடன் E-KYC தொடங்கப்பட்டது. புதிய வாடிக்கையாளர்களுக்கு வங்கிக் கிளைக்குச் செல்லாமலே இணைய வழியில் விரைவாகப் பதிவுசெய்யும் வகையில், எண்ணியல் தரையிறக்கம், கணக்குப் புத்தகம் இன்றியே கணக்கைத் திறக்க உதவுகிறது. இந்தச் செயற்பாட்டில் உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுதல் (KYC) நடைமுறைகள், தரவு சேகரிப்பு, அடையாளச் சரிபார்ப்புகள், ஆவணச் சேகரிப்பு மற்றும் வருங்கால வாடிக்கையாளருடன் காணொளி மாநாடு ஆகியவை உள்ளடங்கும்.

- ⑤ தரவுக் கசிவு தடுப்பு (DLP) – தகவல் பாதுகாப்புப் பிரிவு (ISD) தகவல் தொழிற்பாடுப் பிரிவின் ஆதரவுடன் 2020 ஆம் ஆண்டில் தரவைப் பாதுகாத்துப் பேணவும் விதிமுறைகளுக்கு இணங்கவுமென DLP மற்றும் தரவு வகைப்பாடு தீர்வைச் செயற்படுத்தியது. 2022 ஆம் ஆண்டில், வங்கியின் அனைத்து தகவல் தொழிற்பாடு முறைமைகளையும் உள்ளடக்கும் வகையில் DLP தீர்வுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
- ⑥ மத்திய வங்கியினால் தேவைப்படுத்தப்படும் வகையில் முழு வலையமைப்பினையும் இடரில் ஆழ்த்துவதைத் தவிர்ப்பதற்காக வலையமைப்பில் உள்ள அனைத்து முறைமைகளுக்கான நியமங்களான அடிப்படை பாதுகாப்பு நியமங்கள் (BSS) கிளை வலையமைப்பு முழுவதும் செயற்படுத்தப்பட்டன. இந்த அடிப்படைகள் வங்கியானது திறமையான மற்றும் தரப்படுத்தப்பட்ட முறையில் முறைமைகளை செயற்படுத்த உதவும்.

2022 ஆம் ஆண்டில் எமது பாதுகாப்பில் ஒப்படைக்கப்பட்ட எமது வாடிக்கையாளர்களின் தகவல் மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பதன் மூலம் எமது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கான எமது தொடர்ச்சியான, உயர்ந்த முறையீடுகளின் விளைவாக, வாடிக்கையாளர் தனிப்பரிமை மீறல் அல்லது வாடிக்கையாளர் தரவு இழப்பு அல்லது பிற முறைப்பாடுகள் எதுவும் இடம்பெறவில்லை என்பதுடன், மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆண்டில் வங்கி மீது எந்த அபராதங்களும் விதிக்கப்படவில்லை.

⑦ வாடிக்கையாளர் பின்னூட்டங்களை மதிப்பீடுதல்

வாடிக்கையாளர்களின் பின்னூட்டங்களை நாங்கள் மதிப்பீடுதல், வாடிக்கையாளர் பயணத்தின் போது அவர்களின் கருத்துக்களை செவிமடுத்து, அவர்களின் கரிசனைகளை நிவர்த்தி செய்வதன் மூலம் அவர்களின் வங்கி அனுபவங்களை மேம்படுத்த முயல்கிறோம். பெறப்பட்ட அனைத்து பின்னூட்டங்களும் வினைத்திறனாகக் கையாளப்பட்டு நியாயமான முறையில் தீர்க்கப்படுவதை நாங்கள் உறுதி செய்கிறோம். எமது வாடிக்கையாளர்கள் தங்கள் கரிசனைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ள திறந்த வழிமுறைகளை நாங்கள் பராமரிப்பதுடன், அனைத்து வாடிக்கையாளர் முறைப்பாடுகளையும் வினைத்திறனான முறையில் நிவர்த்தி செய்வதற்கான வலுவான முறைமையை செயற்படுத்தியுள்ளோம்.

வாடிக்கையாளர்கள் தங்களின் வினாக்கள், முறைப்பாடுகள், குறைகள் மற்றும் பிற பின்னூட்டங்களை 24*7 செயற்படும் தேசிய சேமிப்பு வங்கி அழைப்பு நிலையத்துக்கு அனுப்பலாம் - இதுவே வாடிக்கையாளர் ஈடுபாட்டின் பிரதான முறைமையாகவுள்ளது. அனைத்து வினாக்களையும் கையாளும் உயர் பயிற்சி பெற்ற வாடிக்கையாளர் சேவை பிரதிநிதிகள் எம்மிடம் உள்ளனர், அவர்களால் அவை சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்படும். ஆரம்ப அழைப்பின் போது உருவாக்கப்பட்ட ஒரு குறிப்பு எண்ணைக் கொண்டு வாடிக்கையாளர்கள் தங்கள் வினாக்களையும் கையாளும் பின்தொடரலாம். வாடிக்கையாளர்களின் முறைப்பாடுகள் மற்றும் அவற்றைத் தீர்க்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை ஒவ்வொரு மாதமும் தொகுக்கப்பட்டு முகாமைக்கு சமர்ப்பிக்கப்படும்.

“வங்கி முழுவதும்” பயிற்சித் திட்டத்தின் மூலம் தரமான வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதற்கும், வாடிக்கையாளர் முறைப்பாடுகளைக் கவனிப்பதற்கும், சிக்கல்களைத் தீர்ப்பதற்கும், எம்முடன் ஆழமான உறவுகளை ஏற்படுத்துவதற்கும் அவர்களுக்குத் தேவையான திறன்களை வழங்குவதற்காக, எமது நாடு தழுவிய கிளை வலையமைப்பு முழுவதும் எமது ஊழியர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளோம். எமது செயற்பாடுகள் மற்றும் வாடிக்கையாளர் அனுபவத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்த கருத்துக்கான பரிந்துரை டெட்டிகளுடன் கிளைகளும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், எமது அதிகாரப்பூர்வ இணையதளமான www.nsb.lk, உத்தியோகபூர்வ சமூக ஊடகங்கள் மற்றும் மின்னஞ்சல், ஸ்கைப் மற்றும் இணைய அரட்டை போன்ற பிற எண்ணியல் வழிமுறைகள் உட்பட வாடிக்கையாளர் குறைகளை முன்னோக்கி அனுப்ப ஏராளமான எண்ணியல் தளங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

➔ சமூக மற்றும் உறவுமுறை மூலதனம்

➔ வாடிக்கையாளர் ஈடுபாட்டுப் புள்ளிவிபரங்கள்



பெறப்பட்ட வாடிக்கையாளர் முறைப்பாடுகளின் எண்ணிக்கை

252 (2021 - 269)

தீர்க்கப்பட்ட வாடிக்கையாளர் முறைப்பாடுகளின் எண்ணிக்கை

194 (2021 - 228)



அழைப்பு ஒன்றுக்குப் பதிலளிக்கத் தேவைப்பட்ட சராசரி நேரம்

< 30 செக்கன்ஸ்

(2021 < 30 செக்.)



தொலைபேசி மூலம் பெறப்பட்ட விசாரணைகளின் எண்ணிக்கை

378,856 (2021 - 441,569)

மத்திய வங்கிக்கான முறைப்பாடுகளின் எண்ணிக்கை

ஏதுமில்லை (2021 - ஏதுமில்லை)



பயன்பாட்டிலுள்ள அட்டைகளின் எண்ணிக்கை

2,203,309

(2021 - 2,041,842)

➔ பொறுப்புணர்வு மிக்க வங்கியியல்

📌 GRI 417-2,3

செழிப்பை உருவாக்கும் பின்வரும் பொருளாதார நடவடிக்கைகளை செயற்படுத்துகிறோம்:

- ➔ வாடிக்கையாளர் மற்றும் சமூக தேவைகளுடன் இணைந்த உற்பத்திகள் மற்றும் சேவைகளை வழங்குதல்
- ➔ பயனுறுதிமிக்க மற்றும் பொருத்தமான முறையில் பின்னூட்டங்களுடன் தொடர்புபடுத்தல்
- ➔ வாடிக்கையாளர்களைப் புரிந்து கொள்வதற்கும், தரமான சேவையினை வழங்குவதற்குமான வகையில் எமது ஊழியப்படையின் திறன்தேர்ச்சியினை கட்டியெழுப்புதல்.
- ➔ நன்றாக தரவளிக்கப்பட்ட தீர்மானங்களை மேற்கொள்வதற்காக பல்வேறு வழிமுறைகள் மூலமாக எமது உற்பத்திகள் மற்றும் சேவைகள் தொடர்புபட்ட தகவல்களை உரிய நேரத்தில், தெளிவான மற்றும் பொருத்தமான வகையிலான தொடர்பாடல்களை மேற்கொள்ளுதல்
- ➔ வட்டி விகிதங்கள், நாணயமாற்று விகிதங்கள் மற்றும் கடன் வழங்கல் விகிதங்கள் போன்ற கடன் மற்றும் வைப்பு தொடர்பான அனைத்துப் பொருத்தமான தகவல்களையும் கிளைகளில் காட்சிப்படுத்தல், மின்னணு ஊடகங்கள் மற்றும் நிறுவன இணையதளம் போன்றவற்றின் மூலம் காட்சிப்படுத்தல்
- ➔ உற்பத்திகள் மற்றும் சேவைகளுக்கு பொருந்தக்கூடிய அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மற்றும் முறைப்பாடுகளைக் கையாளும் நடைமுறைகள் ஆகியன மத்திய வங்கியின் வழிகாட்டுதல்களுக்கு இணங்கத் தயாரிக்கப்பட்ட வாடிக்கையாளர் சாசனத்தின்படி முறையாக வாடிக்கையாளர்களுக்குத் தொடர்பாடல் செய்யப்படுகின்றன. இலங்கை மத்திய வங்கியின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, ந்திக் குறைகேள் அதிகாரி மூலமான வங்கியின் குறை முறைப்பாடு நிவர்த்தி செயல்முறை அனைத்து கிளைகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

சந்தைப்படுத்தல் மற்றும் குறியிடல் வங்கியின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, ந்திக் குறைகேள் அதிகாரி மூலமான வங்கியின் குறை முறைப்பாடு நிவர்த்தி செயல்முறை அனைத்து கிளைகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு (RTI) இணங்க வங்கியிடமிருந்து தொடர்புடைய தகவல்களைப் பெறுவதற்கு எமது அனைத்து அக்கறைதாரர்களுக்கும் பொது மக்களுக்கும் உரிமை இருப்பதை உறுதி செய்வதற்காக தேசிய சேமிப்பு வங்கியினால் பொதுத் தகவல் அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விதிமுறைகளுக்கு இணங்க, தேசிய சேமிப்பு வங்கியின் அனைத்து விளம்பரங்களும் பின்வரும் தகவல்களைக் கொண்டுள்ளன:

- ➔ எமது அழைப்பு நிலையம் மற்றும் நிறுவன இணையத்தள முகவரியின் தொடர்பு விபரங்கள்
- ➔ வங்கியின் கடன் தரப்படுத்தல் - லங்கா ரேட்டிங் ஏஜென்சி (பிரைவேட்) லிமிடெட்.
- ➔ தேசிய சேமிப்பு வங்கியின் தனித்துவமான அம்சம் - 100% அரசு உத்தரவாதம், வங்கி இலச்சினை லோகோ மற்றும் தாரக மந்திரம் ஆகியவை

2022 ஆம் ஆண்டில் உற்பத்தி மற்றும் சேவைத் தகவல் குறியிடல் தொடர்பான இணக்கமின்மை சம்பவங்கள் மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பாடல்களின் இணக்கமின்மை சம்பவங்கள் எதுவும் பதிவாகியிருக்கவில்லை.

2 வலுவான பங்குடமைகளை உருவாக்குதல் -

வணிக பங்காளர் முலதனம்

வணிக பங்காளர் முலதனம் என்பது நிறுவனத்திற்கு பெறுமதி சேர்க்கும் பரஸ்பர உறவுகள் மற்றும் கூட்டணிகளை உள்ளடக்கியிருப்பதுடன், அதன் மூலம் உற்பத்திகள் மற்றும் சேவைகளை வெற்றிகரமாக வழங்குவதற்கு பங்களிக்கிறது. நிதிச் சேவைத் துறையில், வணிகப் பங்காளர்கள் என்பது நிருபர் வங்கிகள், பரிமாற்ற வீடுகள், புறவழங்கல் சேவை வழங்குநர்கள் மற்றும் பிற வழங்குநர்களை உள்ளடக்கும்.

வணிகப் பங்காளர் முலதனத்திற்கான எமது அணுகுமுறை

வணிகப் பங்குடமைகள் தேசிய சேமிப்பு வங்கியில் வளர்ச்சிக்கான பாதைகளாக கருதப்படுகின்றன. எமது வணிகப் பங்காளர்களுடன் நிலைபேறான உறவுகளைப் பேணுவதற்கும், தொழிற்பாட்டு ஒருங்கிணைவு விளைவுகள், சந்தை அணுகல் மற்றும் வாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றின் மூலம் பரஸ்பர பெறுமதியை உருவாக்கவும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம், இவை அனைத்தும் வர்த்தகநாம ஒருங்கிணைப்பை உருவாக்குவதற்கு பங்களிக்கின்ற அதே நேரத்தில் வங்கியின் ஒட்டுமொத்த இலாபத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை அதிகரிக்கும். வங்கிக்கும் அதன் பங்காளர்களுக்கும் இடையிலான அனைத்து பரிவர்த்தனைகளும் நெறிமுறை, நியாயமான மற்றும் வெளிப்படையான முறையில், ஒட்டுமொத்த செயன்முறையை நிர்வகிக்கும் கூட்டாண்மை ஆளுகைக் கொள்கைகளுக்கு இணங்க நடத்தப்படுகின்றன.

பெறுமதியை உயர்த்துவதற்கான உத்திகள்

- ஒத்துழைப்புகள் மூலம் புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்குதல்
- உலகளாவிய மூலப்பிரமாணங்களுடன் இணைந்த வெளிப்படையான மற்றும் நிலைபேறான கொள்முதல் நடைமுறைகளைத் தொடர்தல்
- சேவை வழங்கப்படாத மக்கள் குழுக்களிடையே பரந்த அடைவை ஏற்படுத்தத்தக்க வகையில் தந்திரோபாய இணைப்புகளைக் கட்டியெழுப்புதல்.

பலமான பங்குடமைகளை கட்டியெழுப்புவதற்கான பெறுமதியை உருவாக்கும் கியக்கிகள்

- பெறுப்புணர்வுமிக்க கொள்முதல்
- புறவழங்கல் மூலமாக தொழிற்பாடுகளை ஒழுங்குபடுத்தல்
- தந்திரோபாயக் கூட்டிணைவுகளைப் பலப்படுத்துதல்
- தொழித்துறை உறுப்புரிமைகள்

இணங்குவதை உறுதிசெய்யும் அதேவேளை தொடர்புடைய நியமங்கள், விபரக்குறிப்புகள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுடன் இணங்குதல்

- ஆர்வமுள்ள தரப்பினருக்கு கொள்முதலில் பங்கேற்பதற்கு நியாயமான மற்றும் சமமான வாய்ப்பை வழங்குதல்
- பொருட்கள் மற்றும் சேவைகளின் விநியோகத்தை விரைவாக நிறைவேற்றுதல்
- கேள்வி கோருவதால் வழங்கப்படும் தகவல்களை இரகசியத்தன்மை வாய்ந்த வகையில் பேணும் அதேவேளை, வெளிப்படையான முறையில் வழங்குனர்களை ஆய்வு செய்து தெரிவு செய்தல்

வெவ்வேறு கொள்முதல் தேவைகளுக்கு பின்பற்ற வேண்டிய பல்வேறு நடைமுறைகளை வங்கி தெளிவாக குறிப்பிடுகிறது. வங்கியின் வழங்கல் பிரிவு கொள்முதல்களை மேற்கொள்ள, கொள்முதல் நடைமுறைகள் இயக்குநர்கள் குழு, பொது முகாமையாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி அல்லது பிரதிநிதித்துவ அதிகாரத்தால் நியமிக்கப்பட்ட அந்தந்த கொள்முதல் குழுக்கள், தொழிற்நிறன் மதிப்பீட்டுக் குழு மற்றும் கேள்வி திறத்தல் குழு ஆகியவற்றால் மேற்பார்வை செய்யப்படுகின்றன. ஆரம்ப குழல் மதிப்பீடுகள் (IEE), சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகள் (EIA) ஆகியவற்றைக் கண்காணித்து உறுதிப்படுத்துதல் மற்றும் தேவைப்படும்போது அதிகாரிகளிடமிருந்து தேவையான அனுமதிகளைப் பெறுதல் ஆகியவை கொள்முதல் பிரிவின் பொறுப்பாகும். எமது கொள்முதல் செயன்முறையில் பொருளாதார, சமூக மற்றும் சுற்றுச்சூழல் பரிசீலனைகளை ஒருங்கிணைத்துள்ளதுடன், மற்றைய மூலப்பிரமாணங்கள் சேவைகள் அல்லது உற்பத்திகளின் தரம், போட்டி விலை நிர்ணயம், அனுபவம் மற்றும் திறன், நிதி உறுதிப்பாடு, நெகிழ்வுத்தன்மை மற்றும் திறன் மற்றும் சட்டத் தேவைகளுக்கு இணங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

வங்கியின் தொடர்பாடல் கொள்கையானது அனைத்து வணிகப் பங்காளர்களுக்கும் பொருந்தும் வெளிவாரி தொடர்பாடல் நெறிமுறைகளை வினைத்திறனாகக் கோடிட்டுக் காட்டுகிறது. அனைத்து வணிகப் பங்காளர்களுடனும் நாங்கள் எமது பரிவர்த்தனைகளை வெளிப்படையான, பொறுப்பான, பொறுப்புணர்வு மற்றும் நிலைபேறான முறையில் கையாளுகிறோம்.

2022 ஆம் ஆண்டில், உள்நாட்டு வழங்குனர்களிடமிருந்து 100% ஆன பொருட்கள் மற்றும் சேவைகளைத் தொடர்ந்து கொள்வனவு செய்து, மொத்தம் ரூ. 906.1 பில்லியனைக் கொள்முதலில் செலவிட்டுள்ளோம். 2022 இல் வங்கியின் மாறிவரும் தேவைகளை முகம் கொடுப்பதன் மூலம் எமது கொள்முதல் திட்டத்தின் வருடாந்த புதுப்பிப்பை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.

→ பொறுப்புணர்வுமிக்க கொள்முதல்

GRI 204-1

பரஸ்பர நன்மை பயக்கும் கூட்டணிகளை உருவாக்குதல் மற்றும் வாய்ப்பை உருவாக்குவதன் மூலம் பெறுமதியைச் சேர்த்தல் என்பன தேசிய சேமிப்பு வங்கி ஒரு நம்பகமான பங்காளராக உறுதியான நற்பெயருக்கு உத்தரவாதம் அளித்துள்ளதுடன், ஆழமான வேருன்றிய வணிக கூட்டணிகளுக்கு பங்களிக்கிறது. இதன் விளைவாக, தரம், சேவை மற்றும் நெறிமுறைகள் ஆகியவற்றின் மிக உயர்ந்த நியமங்களைக் கடைப்பிடிக்கும் கொள்முதல் செயல்முறையால்

ஆதரவளிக்கப்படும் நிலைபேறான வழங்கல் சங்கிலியை தேசிய சேமிப்பு வங்கி உருவாக்கியுள்ளது. அறிக்கையிடல் காலத்தில், பின்வருவனவற்றை விளைவாகத் தரக்கூடிய எமது வலுவான கொள்முதல் செயன்முறை மூலம் நாங்கள் தொடர்ந்து மூலங்களை வழங்கியிருந்தோம்:







- பொருளாதார பெறுமதியை மற்றும் கொள்முதலில் வினைத்திறனை உச்சப்படுத்துதல்
- அனைத்து வழங்குநர்களும் இலங்கை அரசினால் உருவாக்கப்பட்ட தேசிய கொள்முதல் வழிகாட்டுதல்களுக்கு

சமூக மற்றும் உறவுமுறை முலதனம்

புற வழங்கல் முலம் தொழிற்பாடுகளை ஒழுங்குபடுத்தல்

GRI 302-1, 303-5

வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்களைத் தவிர, நிலையான சொத்துக்கள், நுகர்வுப் பொருட்கள், பரிசுப் பொருட்கள், அச்சிடுதல், சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர நடவடிக்கைகள், பராமரிப்பு மற்றும் கட்டுமான சேவைகள் மற்றும் விசேட சந்தர்ப்பங்களில் ஆலோசனை உதவி ஆகியவற்றைக் கொள்வனவு செய்வதற்கு தேசிய சேமிப்பு வங்கி வெளிவாரி வழங்குனர்களின் சேவைகளைப் பெறுகிறது.

 <p>நிதி சேவை வழங்குநர்கள்</p> <ul style="list-style-type: none"> வங்கிகள் மற்றும் பிற நிதி நிறுவனங்கள் தொடர்புடைய வங்கிகள் பரிமாற்றம் வீடுகள் Eurogiro நிறுவனங்கள் 	 <p>தொழில்சார் சேவைகள்</p> <ul style="list-style-type: none"> கணக்காய்வாளர்கள் ஆலோசனை சேவை வழங்குநர்கள் 	 <p>தகவல் தொழில்நுட்பம் தொடர்பான சேவைகள்</p> <ul style="list-style-type: none"> வன்பொருள் வழங்குநர்கள் மென்பொருள் உருவாக்குநர்கள் மற்றும் வழங்குனர்கள் வலையமைப்பு சேவை பாதுகாப்பு
 <p>புறவழங்கல் சேவை வழங்குநர்கள்</p> <ul style="list-style-type: none"> பாதுகாப்பு உணவு மற்றும் குடிநீர் துப்புரவு சேவைகள் மற்றும் பராமரிப்பு சேவைகள் போக்குவரத்து மற்றும் ஏனையவை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு சேவைகள் 	 <p>நிலையான சொத்துக்கள் மற்றும் முலப்பொருட்கள்</p> <ul style="list-style-type: none"> வாகனங்கள் தளபாடங்கள் நிலம் மற்றும் ஆதனம் அலுவலக உபகரணங்கள் எழுதுபொருள்கள் ஏனைய மூலப்பொருட்கள் 	 <p>பயன்பாட்டு வழங்குநர்கள்</p> <ul style="list-style-type: none"> எரிசக்தி நீர்

மதிப்பாய்வுக்குட்பட்ட ஆண்டில், நாங்கள் ரூ. 450.8 மில்லியன் தொகையினை ஒப்பந்த அடிப்படையில் வங்கியில் பணிபுரியும் ஊழியர்களை உள்ளடக்கிய எமது புறவழங்கல் சேவை வழங்குநர்களுக்காக செலவிட்டுள்ளோம். புறவழங்கல் குறித்த வழிகாட்டுதல்களை வழங்குவதற்கென புறவழங்கல் கொள்கையொன்றினை நாங்கள் வைத்திருப்பதுடன், புறவழங்கல் செயற்பாடு, சேவை, செயன்முறை அல்லது செயற்பாடு மற்றும் அதைச் செயற்படுத்துவதற்கான தேவையை மதிப்பிடுவதற்கான மூலப்பிரமாணம் ஆகியவற்றை அது குறித்துரைக்கும்.

தந்திரோபாய இணைப்புக்களை வலுப்படுத்தல்

தேசிய சேமிப்பு வங்கி நியோ வரவு அட்டைகளுக்கான பண மீளளிப்பு சலுகையை மேம்படுத்துதல்

தேசிய சேமிப்பு வங்கியின் 50வது பொன்விழாவை ஒட்டி, இலத்திரனியல் வர்த்தகக் கொடுக்கல்வாங்கல்களை மேற்கொள்ளும்போது பண மீளளிப்பு மற்றும் கழிவு வழங்கல் திட்டமானது, தேசிய சேமிப்பு வங்கி வரவு அட்டைகளின் விற்பனைப் புள்ளி (POS) மற்றும் இலத்திரனியல் வணிக பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படுகிறது.

தொழிற்குறை உறுப்புரிமைகள்

பல ஆண்டுகளாக, இலங்கையின் வங்கித் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் எமது பங்கைக் கருத்தில் கொண்டு, நிதிச் சேவைகள் மற்றும் இடைநிலையை மிகவும் திறமையாக வழங்குவதற்காக, தொழில்துறையினருடன் நீண்டகால உறவுகளை தேசிய சேமிப்பு வங்கி வளர்த்து வருகிறது. தொழில்துறை சவால்களைத் தீர்ப்பதற்கும் சாதகமான செயற்பாட்டு சூழலை உருவாக்குவதற்கும் பின்வரும் நிறுவனங்களில் நாங்கள் அங்கத்துவம் பெற்றுள்ளோம்:

- தேசிய வர்த்தக சம்மேளனம்
- லங்கா கிளியர் பிறைவேற்ற லிமிட்டட்
- இலங்கை தொழில்துறை சம்மேளனம்
- உலகளாவிய வங்கியிடை சமூகம்
- நிதிசார் தொடர்பாடல் (SWIFT)
- இலங்கை SWIFT பயனர் கழகம்
- Eurogiro பூகோளக் கொடுப்பனவு சமூகம்
- உலக சேமிப்பு வங்கி நிறுவனம்

3 ஒழுங்குமுறைசார் இணக்கப்பாட்டை வலுப்படுத்துதல் – ஒழுங்குமுறை முலதனம்

ஒழுங்குமுறை முலதனம் என்பது வெளிப்படும் இடர்களைத் தவிர்ப்பதற்கும், இழப்புகளைப் பரவலாக்கவும், அக்கறைதாரர்களின் நம்பிக்கையை வளர்ப்பதற்கும், அதிகப்படியான சொத்து வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கும், வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்கும் அதன் நிதி ஒழுங்குவிதிமுறையாளர்களினால் தேவைப்படுத்தப்படும் நிதி வளங்களின் பெறுமதியாகும்.

ஒழுங்குமுறை முலதனத்துக்கான எமது அணுகுமுறை

அரசுக்குச் சொந்தமான உரிமம் பெற்ற விசேட வங்கியாக அனைத்து ஒழுங்குமுறைத் தேவைகளைப் பின்பற்றுவதற்கும், வாடிக்கையாளர் நம்பிக்கையை வளர்ப்பதற்கும், நிலையான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும் பங்களிப்பதற்கும் சிறந்த நிர்வாக நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கு வங்கி உறுதியுண்டுள்ளது. வணிக நெறிமுறைகள் மற்றும் சிறந்த நடைமுறைகள் தொடர்பான தேசிய மற்றும் சர்வதேச நியமங்களுடன் வங்கி இணங்குகிறது, இதன் மூலம் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் நிலையான மற்றும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பெறுமதியை அதிகரிப்பதற்கான உத்திகள்

- ❖ ஒழுங்குமுறை மாற்றங்களைக் கண்டறிதல், மதிப்பீடுதல் மற்றும் பதிலிறுப்பதற்கான வழிமுறைகளை நடைமுறைப்படுத்துதல்
- ❖ தொழிற்பாட்டு மீள்திறனை வலுப்படுத்துதல்
- ❖ அழுத்த சோதனை நியமங்களை மதிப்பாய்வு செய்தல்
- ❖ தாக்க சகிப்புத்தன்மையை மேம்படுத்துதல்
- ❖ செயற்பாட்டு அளவீடுகளை சீராக்குதல்
- ❖ தொழிற்துறை ஒழுங்குவிதி நடவடிக்கைகளில் பங்குபற்றல் (ஆலோசனை ஆய்வுகள்)

ஒழுங்குவிதி இணக்கப்பாட்டை பலப்படுத்துவதற்கான பெறுமதி சேர்க்கும் இயக்கிகள்

- ❖ ஒழுங்குவிதிகளுடன் நிலைத்த இணக்கப்பாடு
- ❖ பணத்தாய்மையாக்கலுக்கு, ஊழல் மற்றும் இலஞ்சத்துக்கு எதிரான நடவடிக்கைகள்
- ❖ வலுவான ஆளுகை மற்றும் விவேகமான இடர் முகாமை
- ❖ அரசுக்கான பங்களிப்புகள்

📌 GRI 205-2, 205-3, 206-1

ஒழுங்குவிதிமுறைகளுடன் தொடர்பு இணங்குதல்:

- ❖ பின்வரும் சட்ட ஏற்பாடுகளைப் பின்பற்றல்
 - 1971 இன் 30 ஆம் இலக்க தேசிய சேமிப்பு வங்கிச் சட்டம் மற்றும் அதன் திருத்தங்கள்
 - 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டம் மற்றும் அதன் திருத்தங்கள்
 - நிதி பரிவர்த்தனைகள் அறிக்கையிடல் சட்டம்
 - செலாவணி கட்டுப்பாட்டு சட்டம் மற்றும் இலங்கை மத்திய வங்கியால் (CBSL) பிறப்பிக்கப்பட்ட அனைத்து ஒழுங்குமுறைகளும்.
- ❖ பின்வரும் சட்ட ஏற்பாடுகளைப் பின்பற்றல்
 - நிதி அமைச்சு
 - உள்நாட்டு இறைவரி திணைக்களம்
 - கணக்காய்வாளர் நாயகத்தின் திணைக்களம்
 - சட்டமா அதிபர் திணைக்களம்
 - இலங்கை கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு நியமங்கள் கண்காணிப்பு சபை
 - பாராளுமன்றம்
- ❖ பணமோசடி, இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான கண்டறிதல் தொடர்பான வங்கியின் தொழிற்பாடுகள் மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களுடனான இணக்கப்பாடு பற்றிய காலரீதியான தகவல்களை சமர்ப்பித்தல்.

பணமோசடி, இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள்

- ❖ எண்ணியல் மயமாக்கல் காலத்தில் மூன்று முக்கிய இடர் பகுதிகள்:
 - இணையவழிப் பாதுகாப்பு
 - மோசடி தடுப்பு
 - பணத்தாய்மையாக்கல் எதிர்ப்பு
- ❖ வாடிக்கையாளர்களை மோசடியில் இருந்து பாதுகாக்க வலுவான இடர் முகாமை முறைமை,
- ❖ இணையவழிக் குற்றம், பணத்தாய்மையாக்கல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வது தொடர்பான சந்தேகத்திற்கிடமான செயல்களை கண்டறிந்து அறிக்கையிடுவதன் மூலம் ஒழுங்குவிதியாளர்களுக்கு உதவுதல்.
- ❖ ஊழல், போட்டி-எதிர்ப்பு நடத்தை, நம்பிக்கை-எதிர்ப்பு, ஏகபோக நடைமுறைகள் மற்றும் உற்பத்தி மற்றும் சேவைகளின் பயன்பாடு ஆகியவற்றுடன் தொடர்புடைய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்காமை காரணமாக அபராதம் விதிக்கப்பட்ட அல்லது கண்காணிப்பு அல்லாத தடைகள் மேற்கொள்ளப்பட்ட நிகழ்வுகள் எதுவுமே மதிப்பாய்வுக்கு உட்படும் ஆண்டின்போது பதிவாகவில்லை.

சமூக மற்றும் உறவுமுறை முலதனம்

பலமான ஆளுகை மற்றும் விவேகமான இடர் முகாமை

- இறுக்கமான ஆளுகை முறைமை மற்றும் கடுமையான இடர் முகாமைக் கொள்கையைப் பேணுதல்
- குறுகிய முதல் நடுத்தரகால தந்திரோபாய முன்னுரிமையாக இடர்க் கலாச்சாரத்தை வலுப்படுத்துதல்
- அக மற்றும் புற சூழல்களில் இருந்து எழும் இடர்களை திறம்பட முற்துணியும், முகாமை செய்யும் மற்றும் குறைக்கும் வலுவான இடர் கலாச்சாரத்தை பின்பற்றல்

கிலங்கை அரசுக்கான பங்களிப்புகள்

- அரசு சார்பில் வரிகளை செலுத்துதல் மற்றும் வசூலித்தல்.
- எமது ஊழியர்களின் சார்பாக மற்றும் அவர்கள் பெயரில் செலுத்த வேண்டிய அனைத்து தொடர்புடைய வரிகளையும் செலுத்துதல்
- அரசு மற்றும் பிற தொடர்புடைய ஒழுங்குமுறை மற்றும் சட்டப்பூர்வ அதிகாரசபைகளுக்கு பொருந்தக்கூடிய அனைத்து சட்டரீதியான நிலுவைகளையும் செலுத்துதல்

4 வளரும் சமூகங்களை உருவாக்குதல் – சமுதாய முலதனம்

GRI 203-1, 413-1

சமுதாய முலதனம் என்பது நிலைபேறான வளர்ச்சிக்காக உள்நாட்டு சமூகங்கள் ஈர்க்கக்கூடிய பகிரப்பட்ட பெறுமதிகள் மற்றும் வளங்களின் தொகுப்பாகும். இது பெரும்பாலும் பரோபகாரத்துடனான உறவுகளுடன் பொது நல்லெண்ணமாக பார்க்கப்படுவதுடன், பரஸ்பர நன்மைக்காக ஒருங்கிணைப்பு மற்றும் நிறுவனத்தை எளிதாக்குவதற்கு சமூகங்களுக்குள் நம்பிக்கை, இணைப்பு மற்றும் பரஸ்பரத்தை வளர்க்க உதவுகிறது.

சமுதாய முலதனத்திற்கான எமது அணுகுமுறை

அரசுக்குச் சொந்தமான வங்கியாக எமது பொறுப்பை உணர்ந்து, எமது சமூகங்களின் சமூகப் பொருளாதார நிலையை உயர்த்த முயலும் பல வழிகளில் நாம் அதிக அளவில் முதலீடு செய்கிறோம். பின்தங்கிய சமூகங்களுக்கு அவர்களின் சேமிப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நிதிச் சேவைகளுக்கான அணுகலை வழங்குவதற்கு மேலாக, பிற பரோபகார முயற்சிகளில் கல்வி, கலை மற்றும் கலாச்சாரம் மற்றும் சமூக நலன் ஆகியவற்றில் வெற்றி பெறுவதன் மூலம் நிலைபேறான சமூக வளர்ச்சிக்கு நாம் ஆதரவளிக்கிறோம்.

ஐக்கிய நாடுகளின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை ஒரு வழிகாட்டுதலாகக் கொண்டு, நீண்டகால சமூகத் தாக்கத்தை உருவாக்க சமூக முயற்சிகளை நாங்கள் வகுத்து செயற்படுத்துகிறோம், அதே நேரத்தில் எமது நோக்கம் மற்றும் எமது வர்த்தக நாமத்துடன் இந்த முயற்சி ஒத்துழைப்பதன் அடிப்படையில் பரந்த அளவிலான வெளிப்புற முறைமைகளையும் நாம் ஆதரிக்கிறோம். எமது பங்களிப்புகள் பெரும்பாலும் நிதி உதவியாக வழங்கப்படுவதுடன், தேவையான போது, எமது துறைசார் நிபுணத்துவத்தால் நிரப்பப்படுகிறது. வங்கி அதன் சமூக மேம்பாட்டுத் திட்டங்களின் செயற்திறன் மற்றும் தாக்கத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.



பெறுமதியை உயர்த்துவதற்கான தந்திரோபாயங்கள்

- தொண்டு முயற்சிகள் மற்றும் முதலீடுகளுக்கான சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளைக் கவனத்திற்கொள்ளல்
- தன்னார்வத் தொண்டு செய்வதற்கும் சமூகத் திட்டங்களைத் தொடங்குவதற்கும் ஊழியர்களை ஊக்குவித்தல்
- சிறுபான்மையினர் மற்றும் வங்கியியலில்லாடாத, குறைந்த வங்கி வசதியுள்ள மற்றும் பின்தங்கிய குழுக்கள் மீது அதிக கவனம் செலுத்துதல்
- தொழிற்பாட்டு உள்நாட்டு சமூகங்களுக்குள் குடியியல் ஈடுபாட்டை மேம்படுத்துதல்

சமுதாய முலதனத்தை மேம்படுத்துவதற்கான இயக்கங்களை உருவாக்குதல்

- தேசிய அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கான தந்திரோபாயக் கூட்டணி
- அக மற்றும் புற அக்கறைதாரர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை வளர்த்தல்
- அதிகாரமளித்தல் மற்றும் /அல்லது உதவிக்கான சமூக சேவைத் திட்டங்களை ஆரம்பித்தல்
- கலைகள், கலாச்சாரம் மற்றும் ஆன்மீக செயல்பாடுகளின் தேசிய மறுமலர்ச்சிக்கு ஆதரவு அளித்தல்

GRI 203-1, 413-1

நிகழ்ச்சித்திட்டம்	குறிக்கோள்கள்	விளக்கம் / கட்டம்	முதலீடு	பயன்பெறுனர்கள் மற்றும் விளைவு	ஊழியர் ஈடுபாடு
தேசிய அபிவிருத்தியை முன்னெடுப்பதற்கான தந்திரோபாயக் கூட்டணியை உருவாக்குதல்					
“ஆங்கிலம் இலகுவானது” – இலங்கை கல்வி அமைச்சின் ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவின் ஒத்துழைப்புடனான தரமான கல்வி முன்முயற்சியின் கீழ்	பாடசாலை மாணவர்களது (தரம் 8-11) ஆங்கில வாசிப்பு, எழுத்து, அவதானித்தல் மற்றும் பேச்சுத் திண்களை வளர்க்க, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கில மொழிப் பெறுபேற்றை மேம்படுத்த. ஆங்கில மொழி மூலமான போட்டிகளில் மாணவர்களின் ஈடுபாட்டை அதிகரிக்க. மாணவர்களை அவசியமான மொழித்திறன் மட்டங்களுக்கு விருத்தி செய்ய தேவையான வழிகாட்டல் மற்றும் உபகரணங்களை ஆசிரியர்களுக்கு வழங்கி அவர்களது இயலானவையும் அறிவையும் அதிகரித்தல்	11 அக்டோபர் 2019 அன்று கல்வி அமைச்சுடன் தேசிய சேமிப்பு வங்கி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை உருவாக்கியதுடன், 29 அக்டோபர் 2019 அன்று நாடளாவிய அனைத்து கல்விப் பணியாளர்களுக்கும் செயற்திட்ட விளக்கம் அளிக்கப்பட்டது. 2022 தேர்ச்சி ஒரு நிபுணர் வளவாளர் குழு ஐந்து கருத்துமர்வுகளில் பாடத்திட்டத்துக்கான உள்ளடக்கத்தை (செயற்பாடுகள், மாதிரிப் பரீட்சைகள் மற்றும் கடந்தகாலப் பரீட்சை வினாக்கள்) தயாரித்தது. பாடத்திட்டத்தின் உள்ளடக்கம் மற்றும் மாதிரிப் பரீட்சை புத்தகம் ஆகியன அச்சுக்குத் தயாராகவுள்ளன. புத்தகத்தின் நிகழ்நிலைப் பிரதி கல்விக்கான தேசிய கற்றல் தளமான “இ-தக்சலாவ” வில் கிடைக்கத்தக்கதாகவுள்ளது.	ரூபா 8 மில்லியன், 3 ஆண்டுகளுக்கு	81 பாடசாலைகளைச் சேர்ந்த தரம் 8, 9, 10 மற்றும் 11 இலுள்ள 40,000க்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 500 ஆசிரியர்கள் அடையப்பட்டனர். க.பொ.த சாதாரணதரப் பரீட்சையில் ஆங்கில மொழிக்கான சித்திவீதம் அதிகரிக்கப்பட்டது.	சந்தைப்படுத்தல் பிரிவுக்கு நியமிக்கப்பட்டவர்கள் பின்வருவனவற்றை ஒழுங்குபடுத்தி பாடத்திட்டத்தைத் தயாரிப்பதில் ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் பிரிவினைத் தொடர்புகொண்டனர்: <ul style="list-style-type: none"> ① ஆசிரியர் பயிற்சியளித்தல் ② அமர்வுகள் ③ தொடர்பாடல் முறைகளை உருவாக்கல் ④ மாணவர் அமர்வுகள் நடைமுறைப்படுத்தல் கட்டத்தில், தெரிவுசெய்யப்பட்ட பாடசாலைகளுக்கு அண்மையிலுள்ள கிளை முகாமையாளர்கள் செயற்றிட்டத்தின் காலரீதியான மதிப்பீட்டிற்கு தகவல்களை வழங்குவதில் பங்கேற்பர்.
அக மற்றும் புற அக்கறையுள்ள தரப்பினரிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தல்					
2022 தமிழ், சிங்களப் பத்தாண்டு காலத்தில் “நெகத்தட்ட பலயக்” தேசிய மரநடுகை முன்முயற்சியில் பங்கேற்றல்	இலங்கையில் நகர்ப்புற வனவாக்கத்தை அதிகரிக்கும் தேசிய முயற்சிகளுக்கு ஆதரவளித்தல்	ஒரு நேர்க்கணிய சுற்றுச்சூழல் தாக்கம் மற்றும் கார்பன் தடத்தைக் குறைப்பதில் வங்கியின் ஈடுபாட்டைக் காட்டும் முயற்சியை தேசிய சேமிப்பு வங்கி தொடர்ந்தது.	ரூபா 3.2 மில்லியன்	தேசிய பசுமை முயற்சிகளில் பொது சமூகம் மற்றும் நிகழ்ச்சிப் பங்கேற்பாளர்களைப் பயனடையச் செய்தல். சுற்றுச்சூழல் பொறுப்புணர்வுமிக்க வங்கி என்ற வகையில் நாம் வர்த்தகநாம உரிமையைப் பெற்றோம்.	தொடர்பற்றது
வலுவாக்கம் மற்றும்/அல்லது உதவிக்காக சமுதாய சேவை செயற்றிட்டங்களை உருவாக்குதல்					
கொழும்பு மாவட்டத்தில் ப்ரக்ன ப்ரதீப நிலையத்தில் மாணவர்களுக்கு இலவச நூல்கள் மற்றும் சீருடைகளை வழங்குதல் நிகழ்ச்சித்திட்டம்	உள்ளடக்கமான மற்றும் சமத்துவமான தரம் வாய்ந்த கல்வியை வழங்குவதை உறுதிசெய்தல் குறிக்கோள்கள்			தொடர்பற்றது	தொடர்பற்றது

→ சமூக மற்றும் உறவுமுறை முலதனம்

நிகழ்ச்சித்திட்டம்	குறிக்கோள்கள்	விளக்கம் / கட்டம்	முதலீடு	பயன்பெறுனர்கள் மற்றும் விளைவு	ஊழியர் #டுபாடு
முழுமையான அபிவிருத்திக்காக, கலை, கலாச்சார மற்றும் ஆன்மீக நடவடிக்கைகளின் தேசிய மீளொழுச்சிக்கு ஆதரவளித்தல்					
இலங்கையின் பாதுகாப்பு அமைச்சினால் 2022 இல் ஒழுங்குபடுத்தப்பட்ட வருடாந்த <i>ஜய பிரித்</i> ஒதுதல் நிகழ்வு	இலங்கை மீது ஆசிகளைப் பெறுதல் இறந்த போர்வீரர்கள், அங்கவீனமுற்ற போர்வீரர்கள் மற்றும் முப்படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆசியைப் பெறுதல் இராணுவ உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆன்மீக மற்றும் உளவியல் நலத்தைப் பெறுதல்	<i>“ஜய பிரித்”</i> ஒதும் நிகழ்வு நாடு முழுவதிலும் இருந்து வரவழைக்கப்பட்ட மகாநாயக்க மற்றும் அனுணாயக்க தேரர்களை உள்ளடக்கி 1,000 பிக்குமாரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.		இலங்கை இராணுவ உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தவர் இந் நிகழ்வில் பயனடைந்தனர் நாம் பாதுகாப்பு அமைச்சுடன் நெருக்கமான உறவுகளை உருவாக்கியதுடன், தே.சே.வங்கியின் சலிபல கணக்கு பற்றிய விழிப்புணர்வை இராணுவ உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தவர்களிடையே அதிகரித்தோம்.	தொடர்பற்றது
கனனி ரஜமகா விகாரையின் 2022 துருது வருடாந்த பெருநாள்	இலங்கையின் நீண்டகால கலாச்சாரம் மற்றும் பண்பாட்டின் மீளொழுச்சி, தொடர்ச்சி மற்றும் பின்பற்றலுக்கு ஆதரவளித்தல்	கோவிட் 19 தொற்றுநோய்க்கால சமூக விலகல் வரையறைகள் தளர்த்தப்பட்ட காலத்தில் நாடுமுழுவதும் பல கலாச்சாரப் பாரம்பரியங்களின் மீளொழுச்சிக்கு தே.சே.வ ஆதரவளித்தது. நிதிப் பங்களிப்புக்களை வழங்கியதுடன், கோவில் வளாகங்கள் மற்றும் சுற்றுப்புறங்களில் சமய செய்திகளுடன் கூடிய வங்கியின் பெயர்ப்பலகைகளை காட்சிப்படுத்தியது.		சமுதாயங்களுடன் இணைப்பைப் பலப்படுத்தல் மற்றும் பொது மக்களிடையே வர்த்தக நாம் உரிமையை மேம்படுத்தல்	தொடர்பற்றது தொடர்பற்றது
கொழும்பு கங்காராம ஆலயத்தின் 43வது நவம் மகா பெரஹர 2022					தொடர்பற்றது
கொள்ளுப்பிட்டி ஸ்ரீ வாலுக்காராமையின் 59வது வருடாந்த எசல மகா பெரஹர 2022					தொடர்பற்றது
ஸ்ரீ சசனலங்கார மகா விகாரையின் 27வது குளியாப்பிட்டி துருது மகா பெரஹர 2022					தொடர்பற்றது
சதகம் சிசில பெளத்த நிலையத்தில் நின்றநிலை புத்தர் சிலை உருவாக்குவதற்கான பங்களிப்பு	இலங்கையின் சமய மற்றும் கலாச்சார விருத்திகள் மற்றும் பாதுகாப்புக்கு ஆதரவளித்தல்			பக்தர்கள் மற்றும் வருகை தருவோரின் நன்மைக்காக பெளத்த நிலையத்தில் புதிய நின்றநிலை புத்தர் சிலை உருவாக்கப்பட்டது	தொடர்பற்றது
வாதுவை, தல்பிட்டிய போதி ரஜமகா விகாரையின் கட்டுமானங்களுக்கான பங்களிப்பு				சமயத்தவர், பக்தர்கள் மற்றும் வருகை தருவோரின் நன்மைக்காக போதி மரத்தை சுற்றி பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டது.	தொடர்பற்றது

முற்றுமுழுதான அபிவிருத்திக்கான கலைகள், கலாச்சாரம் மற்றும் ஆன்மீக நடவடிக்கைகளுக்கான வலுவாக்கம் அல்லது உதவியளித்தல் சேவை செயற்றிட்டத்தின் உருவாக்கத்திற்காக அக மற்றும் புற அக்கறைதாரர்களது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான மொத்த முதலீடு ரூபா 3.2 மில்லியனாகும்.

2023 மற்றும் அதனைத் தாண்டிய எதிர்கால வாய்ப்புக்கள்



குறுகிய காலம்

- புதிய மைய வங்கியியல் முறைமை, கைத்தொலைபேசி கொடுப்பனவு செயலி மற்றும் புதிய தீர்வுகளின் நடைமுறைப்படுத்தலுடன், தொழிற்துறை நியமங்களுடன் இணங்கி, வாடிக்கையாளர் வசதித்தன்மை மற்றும் அடைதிறனை அதிகரிக்கும் நோக்கில் முற்றிலும் தன்னியக்கமாக்கப்பட்ட பாதுகாப்பான எண்ணியல் தளங்கள்



நடுத்தர காலம்

- வாடிக்கையாளர்களது பரிவர்த்தனைகளை இலகுவடுத்தும் வகையில் முற்றிலும் நெகிழ்வான எண்ணியல் வங்கியியல் தீர்வினை நடைமுறைப்படுத்தல்



- பொருளாதாரத்திலுள்ள வங்கியியலில் ஈடுபடாத மற்றும் வங்கி வசதி குறைவான மக்களுக்கு நிதியியல் உள்ளடக்கத்தை வழங்குதல்



- தெரிவு செய்யப்பட்ட ஐ.நா. நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைய உதவும் நிலைபேறான நிதி நடவடிக்கைகளைப் பின்பற்றல்



நீண்ட காலம்

- பாதுகாப்பான மற்றும் நிலைத்த நிதியியல் சூழல்முறைமைக்கு வசதியளித்தல்



- சமுதாயத்தில் நேர்க்கணிய தாக்கத்தை ஏற்படுத்தல்



எதிர்காலச் சான்றுறுதி மிக்க தந்திரோபாயத்துக்கான பங்களிப்பு



எதிர்பாராத மற்றும் வழக்கத்துக்கு மாறான அதிர்ச்சிகளைத் தாங்கி, நீடித்து நிற்கத்தக்க வளர்ச்சியை அடைவதற்கான உள்ளடக்கமான நிதியியல் தீர்வுகளை வழங்குதல்



இயற்கை மூலதனம்



எமது இயற்கை மூலதனத்தின் முக்கிய கூறுகள்

இயற்கை மூலதனமானது, நிறுவனத்தின் வணிக நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்து, அதன்மூலம் அதன் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட காலத்திற்கு பெறுமதியை உருவாக்கும் இயலுமைக்கு உறுதுணையாக இருக்கும் மீளூருவாக்கத்தக்க மற்றும் மீளூருவாக்க முடியாத வளங்கள் மற்றும் செயன்முறைகள் ஆகியவற்றைக் குறிக்கும். இது வளி, நீர், நிலம் மற்றும் அனைத்து உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழல் முறைமைகள் உள்ளடங்கலான உலகின் இயற்கை வளங்கள் மற்றும் சுற்றுச் சூழல் முறைமைகளை உள்ளடக்கும்.

எமது சுற்றுச்சூழல் நோக்குப் பரப்பு



காலநிலை மாற்றம் மற்றும் மீண்டெழுதகமை



காபன் தடங்கள்



சக்தி



நீர்



கழிவு



பசுமைக் கட்டிடம்



உயிர்ப் பல்வகைமை

௮ முக்கிய உள்ளீடுகள்

- வளி
- நிலம்
- காடுகள்
- நீர்
- கனியங்கள்
- உயிர்ப் பல்வகைமை மற்றும் சுற்றுச்சூழல் முறைமை

௮ முக்கிய சவால்கள்

- இயற்கை மூலதனம் மற்றும் பசுமைத் திட்டங்களை முகாமை செய்வதன் முக்கியத்துவம் தொடர்பில் அக்கறைதாரருக்கு விழிப்புட்டல்
- அதிக மூலதனத்தைத் தேவைப்படுத்தும் பசுமை முன்முயற்சிகள்
- வங்கியின் சுற்றுச்சூழல் தாக்கங்களை அளவிடுவதிலான சிக்கல்
- வங்கியின் காபன் தடத்தைக் குறைப்பதிலுள்ள இடர்பாடுகள்
- எண்ணியல் மயமாக்கப்பட்ட வங்கி நடவடிக்கைகளைப் பின்தொடர்வதில் சில வாடிக்கையாளர்கள் குழுக்கள்
- எதிர்கொள்ளும் சவால்கள்
- விரும்பத்தகாத விளைவை ஏற்படுத்தும் இயற்கை அனர்த்தங்கள்

௮ முக்கிய வாய்ப்புக்கள்

- பசுமை உற்பத்திகள், பசுமை நிதி மற்றும் பசுமை கட்டிடங்கள் போன்ற பசுமை முயற்சிகளை ஊக்குவிக்க முடியும்
- வங்கியின் நீண்ட கால நிலைப்பேறான தன்மையைப் பேண வேண்டியதன் அவசியம், சுற்றுச்சூழல் தடம் குறைவதற்கான காரணத்தை வழங்குகிறது
- முன்கூட்டிய திட்டமிடல் தொழிற்பாடுகளின் குறைந்த சுற்றுச்சூழல் தாக்கங்களையே அனுமதிக்கும்.
- வினைத்திறன்மிக்க வளப் பயன்பாடு மூலம் செலவுகள் குறைக்கப்பட்டு வலுவான நிதி நிலைத்தன்மை ஏற்படும்

நாம் எமது இயற்கை மூலதனத்தை வளர்க்கும் முறை

- சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டிடங்கள் மற்றும் பயனுறுதிமிக்க வள முகாமை ஆகியவற்றின் எண்ணக்கருவைத் தழுவி ஒரு நிலைப்பேறான உலகிற்குப் பங்களிப்பு செய்தல். நம்பிக்கை, பரஸ்பர மரியாதை, ஒருமைப்பாடு மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றின் கொள்கைகளை நிலைநிறுத்தி, எமது நிறுவன கலாச்சாரம் மற்றும் வங்கி அணுகுமுறையில், பெறுமதிகள் அடிப்படையிலான நிறுவனமாக இருக்க முயற்சி செய்கிறோம்.
- பொறுப்பான நுகர்வு
- சுற்றுச்சூழலுக்கும் ஓட்டுமொத்த சமுதாயத்திற்கும் எதிர்மறையான தாக்கத்தை குறைக்க எங்கள் கடன் நடைமுறைகளில் நிலைப்பேறான நிதியீட்டத்தை இணைத்தல்

௮ முக்கிய வெளியீடுகள்

காபன் குறைந்த பொருளாதாரத்திற்கு ஆதரவு

வலை அளவீட்டிற்கு இணைக்கப்பட்ட கிளைகள்

46%

(2021 – 42%)

தேசிய மின் கட்டமைப்பிற்கு ஏற்றமதி

344,347 kWh.

(2021 – 277,328 kWh)

பொறுப்புமிக்க நுகர்வு

தலா ஊழியருக்கான சக்தி நுகர்வு

6.45 GJ

(2021 – 7.27 GJ%)

தலா கிளைக்கான சக்தி நுகர்வு

111.52 GJ

(2021 – 128.50 GJ)

நீர் நுகர்வு

70,430 m³

(2021 – 88,986 m³)

நிலைப்பேறான நிதியீட்டம்

வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் கடன்களின் எண்ணிக்கை

3

(2021 – 9)

வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் கடன்களின் பெறுமதி

Rs. 5.8 மில்.

(2021 – Rs. 3.8 மில்.)

நாம் எமது இயற்கை மூலதனத்தை இணைக்கும் முறை

உற்பத்தி செய்யப்பட்ட மூலதனம்

பாரம்பரிய வங்கி மாதிரிகளை விருத்தி அல்லது பதிலீடு செய்ய புதுமையான அல்லது புதிய தீர்வுகளை அறிமுகப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. நிலைபேறான கட்டடங்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி ஆகியவற்றில் முதலீடு செய்வது வங்கியின் பௌதீக சொத்துக்களை பலப்படுத்துகிறது.

மனித மூலதனம்

நிலைத்தன்மை மற்றும் பசுமை உணர்வை ஊக்குவிப்பது ஆரோக்கியமான மற்றும் பரந்த சூழலை அறிந்த ஊழியர்களை உருவாக்குகிறது.

சமூக மற்றும் உறவு மூலதனம்

வழங்குனர்களுடன் நீண்ட கால இணைப்புகளைப் பேணுவதன் மூலம் நிலையான பெறுமதிச் சங்கிலிகளை உருவாக்குதல்.

புலமை மூலதனம்

நிலைபேறான தொழிற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வங்கியாக தேசிய சேமிப்பு வங்கியின் நற்பெயரை மேம்படுத்துகிறது. பசுமையான முன்முயற்சிகள் வங்கிக்கு தெரிவுநிலையை வழங்கி, அதன் வர்த்தக நாம மதிப்பை அதிகரிக்கின்றன.

நதி மூலதனம்

புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் நிலைபேறானதன்மை முயற்சிகளில் முதலீடு நீண்ட கால செலவுகளைக் குறைக்கிறது. பசுமை நிதியுதவியில் அதிக சந்தைப் பங்கு நீண்ட காலத்திற்கு வருவாய் மற்றும் இலாப இலக்குகளைத் தொழிற்படுத்த உதவும்.

பொருண்மை, அக்கறைதாரர்கள், குறுகியதில்லிருந்து நடுத்தர கால உபாய முன்னுரிமைகள் உடனான தொடர்புகை

பொருண்மை விடயங்கள்

தொடர்புபட்ட அக்கறைதாரர்

குறுகிய முதல் நடுத்தரகால தந்திரோபாய முன்னுரிமைகள்

சாத்தியமான விட்டுக்கொடுப்புகள்

- தூய்மையான எரிசக்தி பயன்பாட்டை நோக்கி நகர்வது, மக்கள் பணிபுரியும் விதம் மற்றும் மிகவும் பொருத்தமான சக்திச் சேர்க்கையைப் பின்பற்றுவதில் தொடர்புடைய செலவுகள் ஆகியவற்றில் விட்டுக்கொடுப்புகளை ஏற்படுத்தும். இருப்பினும், நீண்ட கால நிதி மூலதனம் மற்றும் சமூக மற்றும் உறவு மூலதனம் மேம்படும்.
- எமது சில செயற்பாடுகளுக்கு இயற்கை வளங்கள் தேவைப்படுவதுடன், பழமையான சூழலில் தொழிற்படுகின்றன. அபிவிருத்திக்கான எமது அணுகுமுறையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுகளால் நாங்கள் வழிநடத்தப்படுகிறோம்.
- இயற்கை மூலதனத்தை அதிகரிப்பதற்கான முதலீடு நிதி மூலதனத்தில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது, ஆனால் நீண்ட காலத்திற்கு மனித, புலமை மற்றும் நிதி மூலதனத்தை உருவாக்கும்.
- காலநிலை மற்றும் இயற்கை பேரழிவுகளில் ஏற்படும் மாற்றங்கள் நிதி மூலதனத்தையும் உற்பத்தி மூலதனத்தையும் சீர்குலைக்கும்.

ஐக்கிய நாடுகளின் நிலைபெறத்தக்க அபிவிருத்தி இலக்குகளுக்கான பங்களிப்பு

முதன்மை ஐக்கிய நாடுகளின் நிலைபெறத்தக்க அபிவிருத்தி இலக்குகள்

7 AFFORDABLE AND CLEAN ENERGY

கிரயம் குறைந்த மற்றும் சுத்தமான சக்தியை உருவாக்க பசுமை கட்டிடங்கள் மற்றும் சூரியகலக் கிளைகளை உருவாக்குதல்.

11 SUSTAINABLE CITIES AND COMMUNITIES

சுற்றுச்சூழலுக்கு உகந்த இடங்களை அடைய தே.சே.வங்கி வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தை ஊக்குவித்தல்.

12 RESPONSIBLE CONSUMER AND PRODUCER

வங்கிச் செயன்முறைகளை எண்ணியல் மயமாக்குவதன் மூலம் காக்கி நுகர்வைக் குறைத்தல்

இரண்டாம்நிலை ஐக்கிய நாடுகளின் நிலைபெறத்தக்க அபிவிருத்தி இலக்குகள்

6 CLEAN WATER AND SANITATION

நீர் பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் பொறுப்பான நுகர்வு மூலம் சுத்தமான நீர் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துதல்.

13 CLIMATE ACTION

பசுமை முயற்சிகள், எண்ணியல் மயமாக்கல், பொறுப்புக் கடன் வழங்குதல் மற்றும் சிறந்த வள முகாமை ஆகியவற்றின் மூலம் இயற்கை மூலதனத்தை நிர்வகிப்பதற்கான ஓட்டுமொத்த பொறுப்பான அணுகுமுறையைப் பயிற்சி செய்தல்

→ இயற்கை மூலதனம்

1 ஒரு நிலைபேறான உலகத்திற்கான பங்களிப்பு

→ பசுமைக் கட்டிடங்கள்

நிலைபேறான வள முகாமை மற்றும் ஊழியர் நல்வாழ்வுக்கான பசுமை கட்டிடங்கள்

தேசிய சேமிப்பு வங்கி, பசுமையான இடங்கள் மூலம் ஊழியர்களின் நல்வாழ்வு மற்றும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் அதே வேளையில் சக்தி, நீர் மற்றும் இயற்கை வளங்களை திறம்பட முகாமை செய்வதற்கான ஒரு வழியாக பசுமைக் கட்டிடங்கள் என்ற எண்ணக்கருவை ஏற்றுக்கொண்டுள்ளது. தேசிய சேமிப்பு வங்கிக் கிளைகளில் 18% ஆனவை இப்போது புதுப்பிக்கக்கூடிய சக்தி மூலம் செயற்படுகின்றன. 2022 ஆம் ஆண்டின் இறுதியில், 46 சூரியகலக் கிளைகள் நெட் மீற்றர் முறையில் இணைக்கப்பட்டன.

சக்தி திறன் மற்றும் வசதியான பணியிடங்களுக்கு முன்னுரிமை அளித்தல்

அனைத்து தேசிய சேமிப்பு வங்கிக் கிளைகளிலும் சக்தி செயல்திறனை மேம்படுத்துவதற்காக மெருகூட்டப்பட்ட ஜன்னல்கள் பொருத்தப்பட்டுள்ளன, அதே நேரத்தில் புதிய கிளைகள் பசுமை எண்ணக்கருக்களின் அடிப்படையில் கட்டமைக்கப்படுகின்றன, அவை இயற்கையான ஒளி மற்றும் காற்றைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கின்றன, இதன் விளைவாக உகப்பான பணியிடங்கள் உருவாக்கப்படுகின்றன. கதிர்காமத்தில் உள்ள வங்கியின் புதிய சுற்றுவட்ட பங்களா, நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் (UDA) கண்காணிக்கப்படும் பசுமைக் கட்டிடங்களின் எண்ணக்கருவின்படி கட்டி முடிக்கப்பட்டது.

சக்தித் திறன் கொண்ட மின் சாதனங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்

சக்தி நுகர்வை மேலும் குறைக்க, அனைத்து தேசிய சேமிப்பு வங்கிக் கிளைகளிலும் சக்தித் திறன் கொண்ட மின் சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மின்னல் தடுப்புகளை நிறுவுவது கிளைகளுக்கு மேலதிகப் பாதுகாப்பை வழங்குகிறது.

நிலைபேறான செயற்பாடுகளுக்கான கழிவு நீர் மற்றும் கழிவுநீர் வடிகாலமைப்பு

திட்டமிட்டபடி அனூராதபுரத்தில் புதிய கட்டிடத்திற்கு கழிவு நீர் மற்றும் கழிவுநீர் வடிகாலமைப்பை வங்கி நிறுவியுள்ளது. இந்த நிலைபேறான நடைமுறைகள், வங்கி தனது ஊழியர்களுக்கு வசதியான மற்றும் பாதுகாப்பான பணியிடங்களை வழங்கும் அதே வேளையில் அதன் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதில் உறுதியுடன் இருப்பதை உறுதி செய்கிறது.

2 பொறுப்பான நுகர்வு

GRI 302-1, 303-5

குறைந்தபட்ச வளப் பயன்பாடு மற்றும் குறைக்கப்பட்ட கார்பன் தடம் ஆகியவற்றிற்கான எண்ணியல் மயமாக்கல்

எண்ணியல் மயமாக்கலானது, இயற்கை வளங்களின் குறைந்தபட்ச பயன்பாடு மற்றும் விரயத்தை வேண்டிநிற்கின்றமையால் நமது கார்பன் தடத்தைக் குறைத்து இயல்பாகவே நிலைபேறான தன்மையை ஆதரிக்கும் திறன் கொண்டது என்பதை தேசிய சேமிப்பு வங்கியானது இனங்கண்டுள்ளது. வங்கியானது பரந்த அளவிலான எண்ணியல் உற்பத்திகள் மற்றும் சேவைகளை செயற்படுத்தியுள்ளது, இது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வணிக பரிவர்த்தனைகளுக்கு தொலைபேசி மற்றும் இணைய வங்கியை பயன்படுத்த ஊக்கமளிக்கிறது.

எமது எண்ணியல் முயற்சிகள் பற்றிய மேலதிக விபரங்களுக்கு பக்கம் 152 ஐப் பார்க்கவும்.

காசித பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் மக்கும் பொருள்களை ஊக்குவித்தல்

அச்சிடப்பட்ட அறிக்கைகளுக்கு மாறாக, காசித பயன்பாட்டைக் குறைக்க வழிவகுத்த மின்-புதுப்பித்தல் கடித முறையை வங்கி செயற்படுத்தியுள்ளது. தனிப்பட்ட அடையாள எண்கள் (PIN) இப்போது குறுஞ்செய்தி தகவல் முறைமை (SMS) மூலம் வழங்கப்படுகின்றன, அச்சிடப்பட்ட பொருட்களின் தேவையை மேலும் குறைக்கிறது. தேசிய சேமிப்பு வங்கி, மக்கும் பொருட்களைப் பயன்படுத்துவதை

ஊக்குவிப்புத் திட்ட பணிகளில் ஊக்குவிக்கும் அதே நேரத்தில் சமூக ஊடகங்கள் மற்றும் எண்ணியல் தளங்களில் அதிகளவில் நகர்ந்து, அதன் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைப்பதற்கான வங்கியின் முயற்சிகளுக்கு உதவுகிறது.



சக்தி நுகர்வு

தேசிய சேமிப்பு வங்கியில் சக்தி நுகர்வுக்கான முக்கிய வளங்கள் மின்சாரம் (தேசிய மின் கட்டமைப்பு மூலம் மற்றும் வங்கியின் பல கிளைகளில் நிறுவப்பட்ட சூரியகல முறைமைகள் மூலம் உருவாக்கப்படுகிறது), டீசல் மற்றும் பெட்ரோல் ஆகியவற்றை உள்ளடக்கும். எதிர்கால சந்ததியினருக்கான வளங்களை பாதுகாக்கும் நோக்குடன் பொறுப்பான நுகர்வுக்கு வங்கி உறுதியுண்டுள்ளது. இந்த இலக்குகளை அடைய பின்வரும் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்:

- குளோரோ புளோரோ காபன் இல்லாத மின்சேமிப்புக் கருவிகளால் இயக்கப்படும் குளிருட்டிகளை நிறுவுவது மின் நுகர்வைச் சேமிக்க உதவுவதோடு கார்பன் வெளியேற்றத்தையும் குறைக்கிறது.
- குளிருட்டி உபயோகத்தை வழக்கமான வங்கி நேரங்களுக்கு வரையறுத்தல்.
- விடுமுறை நாட்களில் வங்கி வளாகத்தில் பணிபுரிய ஊழியர்களை ஊக்கமிழக்கச் செய்தல்.
- LED மின்குமிழ்கள் மற்றும் CFL மின்குமிழ்களை நிறுவுதல்.
- LED கணினித் திரைகளைப் பயன்படுத்துதல்.
- மீள்சுழற்சியை கடுமையாக ஊக்குவித்தல்.
- சக்தி சேமிப்பின் முக்கியத்துவம் குறித்து ஊழியர்களுடன் தொடர்ச்சியாகத் தொடர்பாடல் செய்தல்



நீர் பயன்பாடு

தேசிய சேமிப்பு வங்கியின் நீர் நுகர்வு 2022 இல் 70,430 கன மீட்டராக ஆக இருந்ததுடன், வரும் ஆண்டில் இதை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நீரை விவேகமாகப் பயன்படுத்துவதற்கும், வங்கியின் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைகளுடன் அதன் ஊழியர்கள் இருப்பதை உறுதி செய்வதற்கும் வங்கி புதுமையான வழிகளைக் கண்டறிந்துள்ளது.

புதிய கிளைகள் மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீர் மூலங்களில் இருந்து புதிய நீரை பயன்படுத்துவதற்கு மாற்றாக மழைநீர் சேகரிப்பு முறைமைகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், பொறுப்பான நீர் அகற்றல் நடைமுறைகளுக்கு வங்கி உறுதிபூண்டுள்ளது. வெள்ளநீர் பொது வடிகால் வழியாக வெளியேற்றப்படும் அதே நேரத்தில் கழிவுநீர் வளாகத்திற்குள் நிலைபேறான ஊறவைக்கும் குழிகளின் மூலம் வெளியேற்றப்படுகிறது.

- தலா ஊழியருக்கு 15.55 (லீட்டர்கள்) நீர் நுகர்வு
- தலா கிளைக்கு 268.82 (வீட்டர்கள்) நீர் நுகர்வு




கழிவு முகாமை

உயிர்ப் பல்வகைமை மற்றும் மனித ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் பயனுறுதிமிக்க கழிவு முகாமைகள் முக்கியத்துவத்தை வங்கி அங்கீகரிக்கிறது. இதை உறுதி செய்யும் வகையில், வினைத்திறமான கழிவு முகாமை முறையை அமுல்படுத்தியுள்ளோம். மேலும், இந்த முறைமைகளின் முக்கியத்துவம் குறித்து எமது ஊழியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நாங்கள் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளோம், அவை பின்வருமாறு கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன:

- கழிவு சேகரிக்கும் அனைத்து இடங்களிலும் கழிவுகளை பிரித்தல்.
- தொடர்புடைய மாநகர அல்லது நகராட்சி சபை மற்றும் மத்திய சுற்றுச்சூழல் ஆணைக்குழு (CEA) மூலம் அகற்ற மூன்றாம் தரப்பு மறுசுழற்சி சேவை வழங்குநர்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.
- மீள்சுழற்சி செய்வதற்காக காகிதக் கூட்டுத்தாபனத்திடம் கழிவு காகிதம் சமர்ப்பிக்கப்படும்.
- உணவு மற்றும் பொலித்தீன் கழிவுகள் நகராட்சி திண்மக்கழிவு முகாமைத் திட்டத்திடம் ஒப்படைக்கப்படும்.
- மற்ற கழிவு பொருட்கள் வழங்கல் பிரிவு மூலம் ஏலம் விடப்படும்.

எங்கள் நோக்கம் வாடிக்கையாளர்களை உயர் ESG தொழில் நியமங்களுடன் ஒத்துப்போகும் நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கு படிப்படியாக ஊக்குவிப்பதாகும்.

அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் ஆளுகை விடங்களையும் உள்ளவங்கிய எமது முற்றடக்கமான சுற்றுச்சூழல் சமூக இடர் முகாமை (ESRM) பின்வருமாறு விளக்கப்படலாம்:



3 நிலைபேறான நிதியீட்டம்

நிலைபேறான தன்மைக்கான எமது அர்ப்பணிப்பு எமது பொறுப்பு வாய்ந்த கடன் வழங்கும் நடைமுறைகளில் பிரதிபலிக்கப்படுவதுடன், அங்கு நமது கடன் நடவடிக்கைகள் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தக்கூடிய எதிர்மறையான தாக்கத்தை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். நீண்ட கால நிலைபேறான வளர்ச்சிக்காக, சுற்றுச்சூழல், சமூகம் மற்றும் ஆளுகை (ESG) கருத்திற் கொள்ளல்களை எமது கடன் மற்றும் இடர் மதிப்பீட்டு செயல்முறைகளில் கடன் வழங்கும் போது இணைத்துள்ளோம். அதிக ESG இடர்களைக் கொண்ட கொடுக்கல்வாங்கல்கள் மேலும் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. எமது கூட்டுவணிகக் கடன்வழங்கல் கொள்கையில் ஒரு விலக்கு

பட்டியல் உள்ளது, இது வங்கிக் கடன் வழங்குவதற்குத் தகுதியற்ற செயற்பாடுகளைக் குறிப்பிடுகிறது, தீங்கு விளைவிக்கும் சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கொண்ட எந்தவொரு செயலுக்கும் நாங்கள் நிதியளிக்க மாட்டோம் என்பதை இது உறுதிசெய்கிறது. அனைத்து வாடிக்கையாளர்களும் உள்நாட்டு ESG தொடர்பான சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்பதுடன், கடன் வாங்கும் போது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டை வழங்குமாறு கடன் வாங்குபவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

இந்த வருடத்தின் போது, சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு எந்தக் கடன்களையும் வசதிகளையும் நாங்கள் நிராகரிக்கவில்லை.

→ இயற்கை மூலதனம்

எமது கடுமையான மதிப்பீட்டு செயல்முறைக்கு மேலாக, சமூக அடிப்படையிலான மின் உற்பத்தித் திட்டமான சூரிய பால் சங்கமாயாவை ஆதரிக்கும் தே.சே.வங்கி சுற்றுச்சூழல் கடன் மூலம் பசுமைக் கடன்களின் எண்ணக்கருவை நாங்கள் ஊக்குவிக்கிறோம். 2016 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த முயற்சியானது, மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு, இலங்கை மின்சார சபை (CEB) மற்றும் இலங்கை மின்சார கம்பனி பிரைவேட் லிமிடெட் (LECO) ஆகியவற்றுடன் ஒத்துழைப்பான செயற்பாடாகும். வீடுகள், மத நிறுவனங்கள், ஹோட்டல்கள்,

வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் உட்பட பல்வேறு வகையான கூரைகளில் சிறிய சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதே இதன் நோக்கமாகும். இந்த மானியக் கடன் திட்டம் வாடிக்கையாளர்களை புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாற ஊக்குவிக்கிறது, அதன் மூலம் அவர்களின் கார்பன் தடம் குறைகிறது. வாடிக்கையாளர்கள் தங்கள் மின்சார பயன்பாட்டைப் பொறுத்து, நிகர அளவீட்டுத் திட்டம், நிகர கணக்கியல் திட்டம் மற்றும் நெட் பிளஸ் திட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கலாம்.

ஆண்டு	வழங்கப்பட்ட கடன்களின் எண்ணிக்கை	வழங்கப்பட்ட தொகை (மில்லியன்)
2019	222	193.2
2020	8	5.41
2021	9	3.80
2022	3	5.78

அட்டவணை 21 →

→ காலநிலை மாற்றத்தின் தாக்கம்

மோசமான காலநிலையால் எமது வணிகம் நேரடியாக பாதிக்கப்படுகிறது. காலநிலை மாற்றம் தொடர்பான பேரழிவுகள் உற்பத்தி அளவுகளை குறைக்கலாம் மற்றும் அதன் விளைவாக, குறைந்த வருமான நிலைகள் ஏற்படலாம். மேலும், இத்தகைய நிகழ்வுகள் பொருளாதாரத்தின் ஓட்டுமொத்த செலவினங்களில் ஒரு எதிர்க்கணிவினை விளைவை ஏற்படுத்தக்கூடும், இது கடன் வாங்குபவர்களின் திருப்பிச் செலுத்தும் திறனை பாதிக்கலாம். இதையொட்டி, வங்கித் துறை முழுவதும் தனிநபர் வீட்டுவசதி மற்றும் வணிகக் கடன்களின் தொழிற்பாடக் கடன் (NPL) அளவுகள் அதிகரிக்கலாம்.

2023 மற்றும் அதனைத் தாண்டிய எதிர்கால வாய்ப்புக்கள்

குறுங்காலம்

● எண்ணியல் தொழிநுட்பத்தின் அதிகரித்த பாவனை மற்றும் பொறுப்புணர்வுமிக்க நுகர்வு மற்றும் முகாமை மூலம் சக்தி, நீர் மற்றும் காசிதப் பாவனையைக் குறைத்து காபன் தடத்தைக் குறைத்தல்



● எண்ணியல் தளங்களுக்கு நகர வாடிக்கையாளர்களை ஊக்குவித்தல்



நடுத்தரளவு காலம்

● வங்கியின் சமூக, சுற்றுச்சூழல் மற்றும் ஆளுகை முகாமையைப் பலப்படுத்தி, நிலைபேறான நிதி மீது நோக்கினை ஸ்திரீப்படுத்தல்



● காபன் குறைந்த பொருளாதாரத்திற்காக, பசுமைக் கடன் வழங்கலை ஊக்குவித்தல்



நீண்ட காலம்

● சுற்றுச்சூழல் மற்றும் சமூக ரீதியாக பொறுப்புணர்வுமிக்க உற்பத்திகளை உருவாக்குதல்



● நீண்டகால சுற்றுச்சூழல் முறைமைப் பாதுகாப்புத் திட்டங்களில் முதலீடு செய்தல்



① எமது எதிர்காலச் சான்றுகளை உடையத்தின் பங்களிப்பு



எதிர்பாராத மற்றும் வழக்கத்துக்கு மாறான அதிர்ச்சிகளைத் தாங்கி, நீடித்து நிற்கத்தக்க வளர்ச்சியை அடைவதற்கான உள்ளடக்கமான நிதியியல் தீர்வுகளை வழங்குதல்

நிறுவன ஆளுகை பற்றிய அறிக்கை

வங்கித் தொழில்நுட்பவியல் காண்பிப்புகளின் ஆளுகையானது வெறுமனே ஒழுங்குவிதிகளுடன் இணைக்கியொழுங்குவதை விடவும் தாண்டிச் செல்கின்றது என தேசிய சேமிப்பு வங்கியில் நாம் நம்புகின்றோம். எமது பெறுமதி உருவாக்கச் செயல்முறையின் அனைத்து மட்டங்களிலும் தாக்கம் செலுத்துகின்ற பொறுப்புமிக்க மற்றும் நெறிமுறைசார்ந்த முகாமைத்துவத்தின் முக்கிய அம்சமாக ஆளுகையினை நாம் நோக்குகின்றோம்.

அது எமது **ஒருங்கிணைக்கப்பட்ட சிந்தனை** அணுகுமுறையுடன் பின்னிப்பிணைந்துள்ளதுடன் நீண்டகால பெறுமதி உருவாக்க மையப்படுத்தலுடன் கூடிய எமது விழுமியங்கள் மற்றும் உபாய இலக்குகளுடன் அணிசேர்க்கின்ற ஒழுக்கநெறிமுறை சார்ந்த, பொறுப்புமிக்க, அத்துடன் ஒழுக்கம் சார்ந்த மற்றும் ஆற்றல்வாய்ந்த தெரிவுகளை எடுக்கின்றோம் என்பதை உறுதிசெய்து எமது தீர்மானம் மேற்கொள்ளலுக்கு வழிகாட்டுகின்றது. பொதுவாக, நிறுவனம் என்ற வகையில் ஆளுகையானது அனைத்து கொடுக்கல்வாங்கல்களிலும் வெளிப்படத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் இரண்டுக்கும் உத்தரவாதமளிக்கின்றது.

இதனை அடைந்துகொள்வதற்கு, தேசிய சேமிப்பு வங்கியின் ஆளுகை கட்டமைப்பிற்கு அனைத்தும் உறுதியான ஒழுக்கநெறி சார்ந்த


அத்திவாரத்தை அடிப்படையாக கொண்ட வலுவான தலைமைத்துவம், பக்கச்சார்பற்ற மேற்பார்வை, முகாமைத்துவப் பொறுப்புக்கூறல் என்பன மூலம் துணையளிக்கப்படுகின்றது. ஆளுகைக்கான இறுதிப் பொறுப்புமையினை சபை கொண்டிருந்து, அத்துடன் பொது முகாமையாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி தலைமை வகிக்கின்ற சபை குழுக்களுக்கும் நிறுவன முகாமைத்துவத்துக்கும் உபாயரீதியான பணிப்பரைகளுக்கான அதிகாரத்தை ஒப்படைக்கின்றது என்பதுடன் கூடிய ஆளுகை இடம்பெறுகின்ற தெளிவான எல்லைகளை தேசிய சேமிப்பு வங்கியின் பொறுப்பாணை நிர்ணயிக்கின்றது. சபையின் முக்கிய வகிபாகம், பொருளாதாரரீதியாக, சமூகரீதியாக அத்துடன் சுற்றலாடல்ரீதியாக நிலைபெறுதன்மையினை அவை உறுதிசெய்கின்ற அதேவேளை பங்குதாரர்களின் நலன்களை நிறைவேற்றுகின்ற என்பதை உறுதிசெய்கின்ற, வங்கியின் விவகாரங்களை மேற்பார்வைசெய்வதாகும்.

அனைத்து பங்குதாரர்களுக்கும் சமநிலையான பெறுமதியினை உருவாக்குவதை மையப்படுத்தி வங்கியின் உபாய மற்றும் தொழிற்பாட்டு குறிக்கோள்களை நிர்ணயித்து அனுமதிப்பது சபையின் பொறுப்புமையாகும். ஒருமைப்பாடு, வினைத்திறன், பொறுப்புக்கூறல், பக்கச்சார்பின்மை, அத்துடன் வெளிப்படத்தன்மை என்பன போன்ற பண்புகள்

மீது வலுவான கவனம் செலுத்தலுடன் கூடிய நெறிமுறைசார்ந்த அத்துடன் செயல்திறன்வாய்ந்த வங்கித்தொழில் தொழிற்பாடுகள் தேசிய சேமிப்பு வங்கியில் பேணப்படுகின்றன என்பதனையும் அவை உறுதி செய்யவேண்டும். தொழிற்துறை விதிகள், ஒழுங்குவிதிகள், கொள்கைகள் மற்றும் சட்டங்கள் எனபவற்றுடனான இணங்குவித்தலானது நெறிமுறைசார்ந்த நிறுவனப் பிரசைக்கான தேசிய சேமிப்பு வங்கியின் அர்ப்பணிப்பு பற்றிய வெளிப்படையான குறிகாட்டியாக விளங்குகின்றது.

அனைத்தையும் நோக்குகையில், தேசிய சேமிப்பு வங்கியின் ஆளுகையானது உபாயக் குறிக்கோள்களை அடைதல், பங்குதாரர்களின் நலன்களை பாதுகாத்தல் மற்றும் பரந்தளவில் சமூகத்திற்கு நெறிமுறைசார்ந்த மற்றும் நிலைபெறான சேவைகளை வழங்குதல் என்பன ஊடாக தொழில் இயல்புசெய்யப்படுகின்றது என்ற பல்நோக்கு செயற்பாடாக விளங்குகின்றது. ஆகையினால் ஆளுகையானது தேசிய சேமிப்பு வங்கிக்கு உயர்வான முன்னுரிமையாக தொடர்ந்தும் இருந்துவரும்.

தேசிய சேமிப்பு வங்கியின் நிறுவன ஆளுகை மற்றும் இணங்குவித்தல் நிலைமைகள் பற்றிய விரிவான மீளாய்வுக்கு 178-198 வரையான பக்கங்களைப் பார்க்க.



இடர் முகாமைத்துவம் பற்றிய அறிக்கை

எமது நிறுவனத்தின் குறுகிய மற்றும் நீண்ட ஆகிய இரு காலங்களிலும் நிலைபெறுதன்மையைப் பேணிக்காப்பதில் இடர்நேர்வு முகாமைத்துவத்தின் பெறுமதியினை தேசிய சேமிப்பு வங்கியில் நாம் புரிந்துகொள்கின்றோம். இடர்நேர்வு முகாமைத்துவமானது பல காலமாக பெறுமதி உருவாக்கத்திற்கான எமது இயலுமை மீது நேரடியான தாக்கத்தினைக் கொண்டிருப்பதனால் அது, எமது நிறுவன உபாயத்தினதும் தொழில் மாதிரியினதும் அத்தியாவசிய கூறாக விளங்குகின்றது.

இடர்நேர்வு முகாமைத்துவத்தை நோக்கிய எமது அணுகுமுறை, தேசிய சேமிப்பு வங்கியினையும் அதேபோன்று அதற்கு சொந்தமான துணை நிறுவனங்களான இலங்கை சேமிப்பு வங்கி மற்றும் என்எஸ்பி நிதி முகாமைத்துவ கம்பனி இரண்டையும் உள்ளடக்கிய தொகுதி முழுவதும் நன்கு அறியப்பட்ட இடர்நேர்வு மதிப்பீட்டினை இயல்புசெய்கின்றது.

நிதிசார் மற்றும் நிதிசாரா இடர்நேர்வுகள் இரண்டினையும் முகாமைசெய்கின்ற அதேவேளை பங்குதாரர்களின் நலன்களையும் பாதுகாப்பதில் உதவுகின்ற எமது இடர்நேர்வு முகாமைத்துவ தொழிற்பாட்டினை பின்னிருந்து செலுத்தும் சக்திகளாக செம்மையும் வெளிப்படுத்தும்மையும் காணப்படுகின்றன. இடர்நேர்வுகளை இனங்கண்டு, கணிப்பிட்டு, அளவிட்டு, ஒன்றுசேர்த்து முகாமைசெய்வதற்கும் அதேபோன்று மூலதன ஒதுக்கீடுகளை அனுசூலிக்க மட்டத்தில் மேற்பார்வை செய்வதற்குமே இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழிற்துறையினுள் எமது வர்த்தகநாம எண்ணப்பாங்கு, கடன்தீராற்றல், தாக்குப்பிடிக்கும்தன்மை என்பவற்றை நிலைநிறுத்தும் பொருட்டு, பெறுமதி உருவாக்குதலில் இடர்நேர்வுக்கும் ஆதாயத்திற்கும் இடையிலான விட்டுக்கொடுப்புகள் நன்கு சமநிலையாகப்பட்டுள்ளன என்றும், சட்ட மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகளுடன் இணங்குகின்றன என்றும் நாம் உறுதிசெய்கின்றோம். இடர்நேர்வு முகாமைத்துவத்துவமானது வங்கித் தொழிற்துறையில் உத்தரவாதமளிப்பதனால் அதனை நாம் தீவிரமாகவும் கடுமையாகவும் எடுத்துக் கொள்கின்றோம்.

ஒருங்கிணைக்கப்பட்ட இடர்நேர்வு முகாமைத்துவத்துவ உபாயத்துடனும் இடர்நேர்வு ஏற்படும் எமது தொழில் உபாயம் அணிசேர்கின்றது என்பதனை உறுதிசெய்வதற்கு சபையானது இடர்நேர்வு ஏற்பினை நிர்ணயித்து எமது இடர்நேர்வு முகாமைத்துவ உபாயங்களின் வினைத்திறன் மற்றும் உறுதிப்பாடு என்பவற்றில் உதவுவதற்கு சபை ஒருங்கிணைந்த இடர்நேர்வு முகாமைத்துவ குழுவினை நியமிக்கின்றது. தேசிய சேமிப்பு வங்கியின் ஒட்டுமொத்தமும் இடர்நேர்வு முகாமைத்துவ செயன்முறையில் ஈடுபட்டுள்ளது என்பதனை இவ் ஈடுபாடு உறுதிசெய்கின்றது.

எதிர்கால வாய்ப்பு

2022 இல் நாட்டில் சமூக பொருளாதார நெருக்கடிக்க சவால்களுக்கு மத்தியில், தொழில் நடவடிக்கைகளில் உபாய ரீதியான மாற்றங்களுக்கு தங்குதடையற்ற

ஆதரவை வழங்குவதற்கு எமது எண்ணியல் உட்கட்டமைப்பு வசதியினை தரமுயர்த்துவதன் மூலம் எமது ஒருங்கிணைந்த இடர்நேர்வுக் கட்டமைப்பினை வலுப்படுத்துவதற்கு நாம் அர்ப்பணிப்புடன் விளங்கினோம். வங்கியின் இடர்நேர்வு முகாமைத்துவ கட்டமைப்பில் காணப்படும் அனைத்து அபிவிருத்திகளும் சர்வதேச சிறந்த நடத்தைகளுடனும் இலங்கை மத்திய வங்கியினால் நிர்ணயிக்கப்பட்ட ஒழுங்குமுறைப்படுத்தல்களுடனும் இணங்கியொழுகின்றன என்பதனை இது உறுதிசெய்யும்.


→ தேசிய சேமிப்பு வங்கியில் இடர்நேர்வு முகாமைத்துவம்

உரியகால சீராக்க/தடுப்பு நடவடிக்கைகளுக்காக தேர்வுசெய்யப்பட்ட இடர்நேர்வுகளை இனங்காண்பதை வசதிப்படுத்துகின்ற ஆற்றல்வாய்ந்த இடர்நேர்வு

முகாமைத்துவ கட்டமைப்பினை நாம் செயல்முறைப்படுத்தியுள்ளோம்.

தொழில்களுக்கு சவால்மிக்க சூழ்நிலைகளைக் கொண்ட சூழலின் காரணமாக தோன்றுகின்ற இடர்நேர்வுகளை தீர்ப்பதற்கு எமது கட்டமைப்பினை ஏற்றதாக்கி முற்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட இடர்நேர்வு ஏற்பு வரையறைகளுக்கு எதிராக எமது நிதிசார் மற்றும் தொழிற்பாட்டு செயலாற்றுகையினை நாம் கிரமமாக கண்காணிக்கின்றோம் இங்கு வருவாய்கள் மற்றும் மூலதனம் மீதான எதிர்மறையான தாக்கத்தினை குறைப்பதற்கு சூழலில் உள்ள மாற்றங்கள் நன்கு அவதானிக்கப்பட்டு கையாளப்படுகின்றன. 2022 இல் இலாபத்தன்மை தவிர்ந்த எமது கடன் தீராற்றல் குறிக்காட்டிகளின் இடர்நேர்வு ஏற்பு மட்டங்களை நிறைவுசெய்வதற்கு எமக்கு இயலுமாக இருந்தது.

வங்கியின் இடர்நேர்வு மீளாய்வு பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு 208- 236 வரையான பக்கங்களை பார்க்க.



🚫 நிதிசார் இடர்நேர்வுகள் 🏠 நிதிசாரா இடர்நேர்வுகள் ⚙️ இடர்நேர்வு முகாமைத்துவ கருவிகள்

வரைபடம் 22 → இடர்நேர்வுக் கலாசாரம்

ஆளுகை

பணிப்பாளர் சபை

170

நிறுவன முகாமைத்துவம்

173

நிறைவேற்று
முகாமைத்துவம்

174

பிரதான
முகாமையாளர்கள்

176

நிறுவன ஆளுகை

178

சபைக் கணக்காய்வு
குழுவின் அறிக்கை

199

சபை மனிதவளங்களும்
ஊதியங்களும் குழு
அறிக்கை

202

சபை நியமன
குழுவின் அறிக்கை

204

சபை ஒருங்கிணைந்த
இடர் முகாமைத்துவ
குழுவின் அறிக்கை

205

சபை தகவல்
தொழில்நுட்ப முலோபாய
குழுவின் அறிக்கை

207

இடர் மீளாய்வு

208

பணிப்பாளர் சபை



கலாநிதி ஹர்ஷ கப்ரால்

சனாதிபதி சட்டத்தரணி தலைவர்
சயாதீன நிறைவேற்றத்திற்கு பணிப்பாளர்

நியமனத் திகதி

2023 மே 02

திறன்கள் மற்றும் நிபுணத்துவம்

கலாநிதி கப்ரால், புலமைச் சொத்துச் சட்டம், கம்பனிச் சட்டம், வணிகச் சட்டம், வணிக நடுத்தீர்ப்பு, பிணையங்கள் சட்டங்கள், சர்வதேச வர்த்தகச் சட்டம் போன்ற சட்டத் துறைகளில் சிவில் மற்றும் குற்றவியல் நோக்கு இரண்டினையும் உள்ளடக்கி முப்பத்தைந்து (35) வருட அனுபவத்துடன் கூடிய இலங்கையின் சனாதிபதி சட்டத்தரணி ஒருவராவார். இவர் பதினேழு (17) ஆண்டுகளாக சனாதிபதி சட்டத்தரணியாக இருந்துவருவதுடன் இலங்கையின் மேல் நீதிமன்றங்கள் மற்றும் உயர் நீதிமன்றங்கள் போன்றவற்றில் அவரது பரந்த சட்டத்தொழில் அனுபவத்துடன் கூடிய அவரின் கீழ் 16 கனிஷ்ட சட்டத்தரணிகள் பணியாற்றி வருகின்றனர். கலாநிதி கப்ரால் அபுல்திரேலியாவின் கப்பரா பல்கலைக்கழகத்திலிருந்து நிறுவனச் சட்டத்தில் கலாநிதி பட்டத்தை பெற்றவராவார். 2021 வரை 06 ஆண்டுகளைக் கொண்ட காலப்பகுதிக்கு இவர் பரிசில் உள்ள வணிக சர்வதேச நடுத்தீர்ப்பு நீதிமன்றத்தின் சர்வதேச சம்மேளனத்தின் அமர்வு உறுப்பினராக இருந்தார். ஒருங்கிணைக்கப்பட்ட நெருக்கடி முகாமைத்துவ மன்றத்தினதும் அதேபோன்று சர்வதேச வணிக பிணக்குகள் நியாயசாபையின் பிரதிநிதி உறுப்பினரொருவருமாவார். கலாநிதி கப்ரால் பட்டயம்பெற்ற ஆளுகை நிறுவனத்தின் (ஐக்கிய இராச்சியம் மற்றும் அயர்லாந்து) சக உறுப்பினருமாவார்.

இலங்கையில் கம்பனிச் சட்டம் மீதான ஆலோசனை ஆணைக்குழு உறுப்பினர் என்ற வகையில், கலாநிதி கப்ரால் தற்போதைய சட்டமாகவுள்ள 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தை வடிவமைப்பதிலும் ஒருவராக விளங்கினார்.

கலாநிதி கப்ரால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல பல்கலைக்கழகங்களில் சிரேஷ்ட வருகைதரு

விரிவுரையாளராக இருப்பதுடன் பொது கருத்தரங்குகளில் கிரமமான பேச்சாளரும் பல புத்தகங்களின் நூலாசிரியருமாவார். நிறுவனச் சட்டம், புலமைச் சொத்துச் சட்டம், வர்த்தக நடுத்தீர்ப்பு, சர்வதேச வர்த்தகச் சட்டம் போன்ற பற்றி உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பல கட்டுரைகளை இவர் சமர்ப்பித்துள்ளார். நீதிமன்றங்களில் செயலாக்கம்மிக்க தொழில்புரிதலுக்கும் விரிவுரைகளை நாடாத்துவதற்கும் மேலதிகமாக, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல நடுத்தீர்ப்புகளில் இவர் சட்டத்தரணியாக இருந்துவருவதுடன் தனி நடுத்தீர்ப்பாளர், இணை நடுத்தீர்ப்பாளர் மற்றும் தலைவர் போன்ற பதவிகளில் பல எண்ணிக்கையான பாரிய நடுத்தீர்ப்புகளில் அங்கம் வகித்துள்ளார். கலாநிதி கப்ரால் பின்வரும் நூல்களை வெளியிட்டுள்ளார்.

- ❶ நிறுவனச் சட்டம், பெறுதி நடவடிக்கைகள்: ஒரு ஒப்பீட்டு அணுகுமுறை
- ❷ இலங்கையில் புலமைச் சொத்துச் சட்டம்
- ❸ இலங்கையின் 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டம் மற்றும் நிறுவனச் சட்டம்.
- ❹ இலங்கையில் கம்பனி பணிப்பாளர்களின் கடமைகளும் நிறுவன ஆளுகையும்
- ❺ இலங்கையில் வணிக நடுத்தீர்ப்புகளில் சட்டமும் சட்டத்தொழிலும்
- ❻ கப்ராலின் நடுத்தீர்ப்பு சட்ட அறிக்கைகள் (தொகுதி I) (1895-2020)
- ❼ கப்ராலின் புலமைச் சொத்துச் சட்ட அறிக்கைகள் (தொகுதி I) (1888-1995)
- ❽ கப்ராலின் புலமைச் சொத்துச் சட்ட அறிக்கைகள் (தொகுதி II) (1995-2020)
- ❾ கப்ராலின் கம்பனிச் சட்ட அறிக்கைகள் (தொகுதி I) (1881-1982)
- ❿ கப்ராலின் கம்பனி சட்ட அறிக்கைகள் (தொகுதி II) (1983-1993)
- ⓫ கப்ராலின் கம்பனி சட்ட அறிக்கைகள் (தொகுதி III) (1994-2012)
- ⓬ கப்ராலின் கம்பனி சட்ட அறிக்கைகள் (தொகுதி IV) (2013-2021)

பிற தற்போதைய நியமனங்கள்

கலாநிதி கப்ரால் இலங்கைச் சட்ட ஆணைக்குழுவின் உறுப்பினரும், இலங்கை புலமைச் சொத்து ஆலோசனைக் குழுவின் உறுப்பினரும் அத்துடன் நிதி அமைச்சின் புலமைச் சொத்துச் சட்ட மறுசீரமைப்பு கருத்திட்டத்தின் தலைவரும் இலங்கை பட்டய கணக்காளர்கள் நிறுவனத்தின் நிறுவன ஆளுகை பீடத்தினதும் நிறுவன ஆளுகை குழுவினது உறுப்பினரும், பல்கலைக்கழக மாணியங்கள் ஆணைக்குழுவின் மருத்துவ பட்டப் பின்படிப்பு நிறுவனத்தின் பெயர்குறிக்கப்பட்டவருமாவார். கலாநிதி கப்ரால், புதிய தேசிய விளையாட்டுகள் சட்டத்தை வரையில் விளையாட்டு அமைச்சிற்கான

சிரேஷ்ட ஆலோசகரொருவராகவும் புதிய நீதித்துறை வீடமைப்புக் கருத்திட்டம் மீதான நிதி அமைச்சுக்கான சிரேஷ்ட ஆலோசகராகவும் (தலைவர்), நீதி அமைச்சின் வர்த்தக சட்ட மறுசீரமைப்பிற்கான சிரேஷ்ட ஆலோசகராகவும் இருந்து வருகின்றார். கலாநிதி கப்ரால் இலங்கையில் சீமெந்துக்கான பாரிய சந்தைப் பங்கினைக் கொண்டிருக்கும் டோக்கியோ சீமென்ட் குழுமத்தின் தலைவராகவும் பணியாற்றுகின்றார். கலாநிதி கப்ரால் தற்போது டிமோ பீஎல்சி, ஹேலிஸ் பீஎல்சி, எலுமெக்ஸ் பீஎல்சி, டோக்கியோ சிமென்ட் கம்பனி (லங்கா) பீஎல்சி, டோக்கியோ சீமென்ட் பவர் லங்கா (பிரைவட்) லிமிடெட், டோக்கியோ ஈஸ்டர்ன் சீமென்ட் கம்பனி (பிரைவட்) லிமிடெட், டோக்கியோ சப்பர் எக்கிரிகேற் (பிரைவட்) லிமிடெட், டோக்கியோ சப்பர் மிக்ஸ் (பிரைவட்) லிமிடெட், வேர்ல்ட் எக்ஸ்போர்ட் சென்டர் லிமிடெட், செவரோன் லுப்ரிகன்ட் லங்கா பீஎல்சி, செலிங்கோ லைப் இன்சூரன்ஸ் (பிரைவட்) லிமிடெட், டார்லி புரெபேர்டி ஹோல்டிங்ஸ் (பிரைவட்) லிமிடெட், சீசீசீ - ஐசீஎஸ்பி இன்டநேஷனல் ஏஆர்டி சென்டர் (கரணம்) லிமிடெட், தேசிய ஒலிம்பிக் குழு, ஒழுக்கநெறிக்குழு (தலைவர்) இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனம் (உத்தரவாதம்) லிமிடெட் (SLIIT), SLIIT இன்டநேஷனல் (பிரைவட்) லிமிடெட், நணதிரிய (கரணம்) லிமிடெட் (தலைவர்) போன்றவற்றின் சயாதீன நிறைவேற்றத்திற்கு பணிப்பாளராகவும் கடமையாற்றுவதுடன் இவர் பல்வேறு கணக்காய்வு குழுக்கள், பெயர்குறித்தல் குழுக்கள், ஊதிய குழுக்கள், அறவீட்டு குழுக்கள் மற்றும் தொடர்புடைய தரப்பு கொடுக்கல்வாங்கல் குழுக்கள் போன்ற அநேகமானவற்றில் தலைவர் பதவியை வகிக்கின்றார்.

முன்னைய முக்கிய நியமனங்கள்

கலாநிதி கப்ரால் இலங்கை முதலீட்டு சபையின் முன்னாள் உறுப்பினராக இருந்தார். இவர் இலங்கை சர்வதேச நடுத்தீர்ப்பு நிலையத்தின் தாபக உறுப்பினராகவிருந்ததுடன் தற்போதைய சட்டமான 1995 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க நடுத்தீர்ப்பு சட்டத்தினை வரைவதிலும் ஈடுபட்டார்.

இலங்கையில் பாரிய நிதி நிறுவனங்களில் ஒன்றான LOLC பினான்ஸ் பீஎல்சியின் முன்னாள் தலைவராகவும் இருந்தார். LOLC இன்சூரன்ஸ் கம்பனி லிமிடெட், கொமர்ஸ் லிசீசீ பினான்ஸ் லிமிடெட், ரிச்சட் பீரிஸ் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் லிமிடெட், (ஆர்பிகோ சிறப்பு அங்காடி) ஆகியவற்றின் பணிப்பாளராகவும் இவர் இருந்தார். இவர் ஹற்றன் நஷனல் வங்கி பீஎல்சியின் முன்னாள் பதில் தலைவராகவும் பணியாற்றினார். இதற்கு மேலதிகமாக, கலாநிதி கப்ரால் இலங்கை யூனியன் வங்கியின் சிரேஷ்ட பணிப்பாளராகவும் இருந்தார். தேசிய வர்த்தக கொள்கை மீதான அமைச்சரவை நியமித்த குழுவின் உறுப்பினராகவும் செயற்பட்டதுடன் இலங்கையின் சட்டங்களை மறுசீரமைத்தல் மீது நியமிக்கப்பட்ட சனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.

→ பணிப்பாளர் சபை

பிற தற்போதைய நியமனங்கள்

பணிப்பாளர் - தர் ஸ்டார் லாஜூஸ்டிக் (தனியார்) நிறுவனம்

பணிப்பாளர் - என்எஸ்பி நிதி முகாமைத்துவ கோ லிமிடட்

புதிய பணிப்பாளர் - கடன் தகவல் பணியகம் (CRIB)

முன்னைய முக்கிய நியமனங்கள்

அரசு அச்சக கூட்டுத்தாபன துணைத்தலைவர், திறன் மேம்பாட்டு நிதியத்தின் பணிப்பாளர், திறன் மேம்பாடு மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சகம்.



BAC

திரு. துசியந்த பஸ்நாயக

சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்

நியமன திகதி

31 மார்ச் 2023

திறன்கள் மற்றும் நிபுணத்துவம்

திரு. பஸ்நாயக முகாமை பட்டய கணக்காளர் நிறுவனத்தின் CIMA, UK மற்றும் பட்டய உலகளாவிய முகாமைக் கணக்காளர் நிறுவனத்தின், முதுநிலை அங்கத்தவராவார். சான்றிழைக்கப்பட்ட உறுப்பினர் இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் மற்றும் பட்டய நிபுணத்துவ முகாமையாளர் நிறுவனத்தின் (இலங்கை) முதுநிலை அங்கத்தவராவார்.

திரு. பஸ்நாயக லண்டன் மெட்ரோபொலிடன் பல்கலைக்கழகத்திலிருந்து வணிக இளமாணி பட்டம் பெற்றுள்ளதடன் அவர் PIM நிறுவனம், ஸ்ரீ ஹி ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் எச்சகட்டிவ் முதுமாணி பட்டமும் பெற்றுள்ளார். கார்டிப் மெட்ரோபொலிடன், UK பல்கலைக்கழகத்தில் சர்வதேச வர்த்தகம் இலங்கை சட்ட முதுகலைபட்டம் (LLB) பெற்றவர்.

திரு. பஸ்நாயக தனது கணக்கீட்டுத் தொழிலை, உலகத்திலுள்ள பாரிய நிபுணத்துவ சேவை வழங்கும் வலையமைப்புக்களில் ஒன்றான ஏர்ஸ். அன். யங் நிறுவனத்தில் ஆரம்பித்தார். 35 வருடங்களுக்கு மேற்பட்ட அனுபவத்தையும் பரந்துபட்ட திறன்களையும் கொண்டு பலதரப்பட்ட

அரசு நிறுவனங்கள் மற்றும் கூட்டு வணிக கம்பனிகளில் நிறைவேற்று தர நிலைகளில் பணிபுரிந்துள்ளார்.

பிற தற்போதைய நியமனங்கள்

தலைவர் - ஆயு வென்சர் (தனியார்) கம்பனி மற்றும் மீடியாமார்கெட் (தனியார்) கம்பனி

பணிப்பாளர் - மிடாஸ் செயலாளர் சேவைகள் (தனியார்) கம்பனி மற்றும் ஏசியன் முகாமைத்துவ (தனியார்) கம்பனி

முன்னைய முக்கிய நியமனங்கள்

முகாமைத்துவ பணிப்பாளர் - இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனம், தலைவர் சிலோன் லங்கா ஹோட்டல்ஸ் அன் ஸ்பா (தனியார்) கம்பனி, நிதி பணிப்பாளர் - அசோசியேட்டட் நியுஸ்பேர்ப்பல் ஆப் சிலோன் லிமிடட், பணிப்பாளர் - கல்ஓயா தோட்டம் (தனியார்) நிறுவனம், பணிப்பாளர் (தனியார்) நிறுவனம், நிறைவேற்று பணிப்பாளர் - அபோஜி குழு நிறுவனம், மற்றும் சிலோன் நியுஸ்பேர்ப்பல் (தனியார்) நிறுவனம்.

திரு. எம் பி ஏ டபுள்யூ பீரிஸ்

பொது முகாமையாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி

நியமன திகதி

12 ஒக்டோபர் 2020

திறன்கள் மற்றும் நிபுணத்துவம்

திரு பீரிஸ் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இருந்து இயற்பியல் அறிவியல் இளமாணி முதல்தர பட்டம் பெற்றவர், மற்றும் தொழில் முறை வங்கியாளர்கள் சங்கம், இலங்கை வங்கியாளர் நிறுவனம் இலங்கை கடன் முகாமைத்துவ நிறுவனம் மற்றும் இலங்கை பயிற்சி மற்றும் அபிவிருத்தி நிறுவன உறுப்பினர் ஆவார்.

பிற தற்போதைய நியமனங்கள்

பணிப்பாளர் - என்எஸ்பி நிதி மேலாண்மை தனியார் நிறுவனம், பணிப்பாளர் - இலங்கை வங்கியாளர் நிறுவனம் (IBSL), பணிப்பாளர் - இலங்கை வங்கிகள் சங்கம் (SLBA), பணிப்பாளர் - இலங்கை குறைகேள் நிறுவனம் (FOSL).

முன்னைய முக்கிய நியமனங்கள்

திரு. பீரிஸ் தொழில்துறையில் தகுதிபெற்ற வங்கியாளர். அவர் 1988 இல் என்எஸ்பியில் பயிற்சி நிர்வாகமாக சேர்ந்ததிலிருந்து 34 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்றவர். பொது முகாமையாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரியாக நியமனம் பெறுவதற்கு முன்னர், அவர் வங்கி கிளைச்செயற்பாடுகள் உட்பட கிளை நிர்வாகம், சில்லறைக்கடன், சர்வதேச வங்கி, கிளை மேலாளர் என்ற நிலையில் அஞ்சல் வங்கி, வலய முகாமையாளர், உதவி பொது முகாமையாளர், துணை பொது முகாமையாளர்.

திருமதி அனுபாமா முகாந்திரம்

சபையின் செயலாளர்

நியமன திகதி

06 டிசம்பர் 2016

திறன்கள் மற்றும் நிபுணத்துவம்

ஒரு வழக்கறிஞராகிய திருமதி அனுபாமா முகாந்திரம் அவர்கள் இங்கிலாந்தின் கார்டிப் மெட்ரோபொலிடன் பல்கலைக்கழகத்தின் சட்ட முதுமாணி பட்டம் (LLM), மணிப்பால் பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாக முதுமாணி (MBA) பட்டம் மற்றும் இலங்கை சட்டக் கல்வியின் கூட்டிணைத்த குழுமத்தின் வங்கி மற்றும் காப்புறுதி சட்டப் பட்டத்தின் பின்னான டிப்ளோமாவையும் பெற்றுள்ளார். அவர் தற்போது இலங்கை பட்டயம் பெற்ற கூட்டுவணிக செயலாளர் நிறுவகக் கற்கையினை மேற்கொண்டுள்ளார்.

6 டிசம்பர் 2016 அன்று தேசிய சேமிப்பு வங்கியின் பணிப்பாளர் சபையின் செயலாளராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, அவர் நவம்பர் 2015 முதல் டிசம்பர் 2016 வரை பணிப்பாளர் சபையின் உதவி செயலாளராக பணியாற்றியுள்ளார். அவர் வரையறுத்த என்.எஸ்பி நிதி முகாமைத்துவக் கம்பனியின் கம்பனி செயலாளராக 2015 முதல் 2017 வரை பணியாற்றியுள்ளார். வங்கி மற்றும் நிதித் துறையிலான தனது 24 ஆண்டுகால அனுபவத்தில், மக்கள் வங்கியில் சட்ட அதிகாரி மற்றும் பணிப்பாளர் சபையின் உதவி செயலாளராக 18 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியுள்ளார்.

திருமதி முகாந்திரம் அவர்கள் சப்ரகமுவ பல்கலைக் கழகத்தின் பகுதிநேர விரிவுரையாளர் (வணிகச் சட்டம்) ஆவார். மேலும் அவர் இலங்கையின் வங்கி சபை/கம்பனி செயலாளர்கள் அமையத்தின் ஸ்தாபக செயலாளர் ஆவார்.

BAC

சபை கணக்காய்வு குழு தலைவர்

BHRRC

சபை மனிதவள மற்றும் ஊதிய குழு தலைவர்

BAC

சபை கணக்காய்வு குழு அங்கத்தவர்

BHRRC

சபை மனிதவள மற்றும் ஊதிய குழு அங்கத்தவர்

➔ நிறைவேற்று முகாமைத்துவம்



திரு. எஸ் சீ சேனநாயக்க
உதவிப் பொது முகாமையாளர்
(தகவல் தொழில்நுட்பம்)



திருமதி. அனுபமா முகாந்தரம்
சபை செயலாளர்



திரு. எம். டி. கார்ஜ்ஜன
உதவிப் பொது முகாமையாளர் (கணக்காய்வு)



திரு. எச். எம். ஜி. பி. ஜே ஹேரத்
உதவிப் பொது முகாமையாளர் (தொழிற்பாடுகள்)



திரு. எஸ் சீவலசாஸுபன்
உதவிப் பொது முகாமையாளர்
(அஞ்சல் வங்கியியல்)



திரு. டி. எம். சீ. பி. பி. திஸாநாயக்க
உதவிப் பொது முகாமையாளர்
(மைய - வங்கியியல் மற்றும் சர்வதேச வங்கியியல்)



திருமதி. எஸ். எச். ஏ. எஸ். குமாரி
உதவிப் பொது முகாமையாளர் (மீட்டிங்)



திரு. டி. எல். பி. அபயசிங்க
பிரதம நிறைவேற்று அதிகாரி, தே.சே.வ
நிதி முகாமைத்துவ கம்பனி

பிரதான முகாமையாளர்கள்

திரு. டீ சீ ஒலொபாடுவ

பிராந்திய முகாமையாளர் (மேற்கு 1)
பிராந்திய அலுவலகம் (மேற்கு 1)

திருமதி. சீ என் ஏக்கநாயக்க

பிராந்திய முகாமையாளர் (மேற்கு 2)
பிராந்திய அலுவலகம் (மேற்கு 2)

திரு. எஸ் பி சுரங்க

பிராந்திய முகாமையாளர் (சப்ரகமுவ)
பிராந்திய அலுவலகம் (சப்ரகமுவ)

திருமதி ஜே எம் கே ஜெயசீங்க

பிராந்திய முகாமையாளர் (வடமேற்கு)
பிராந்திய அலுவலகம் (வடமேற்கு)

திரு. என் பகீரதன்

பிராந்திய முகாமையாளர் (வடக்கு)
பிராந்திய அலுவலகம் (வடக்கு)

திரு. எச் டீ யு சுசந்த குமார

பிராந்திய முகாமையாளர் (தெற்கு)
பிராந்திய அலுவலகம் (தெற்கு)

திரு. கே சன்சயன்

பிராந்திய முகாமையாளர் (கிழக்கு)
பிராந்திய அலுவலகம் (கிழக்கு)

திரு. எச் என் ஆர் சேனாதீரா

பிராந்திய முகாமையாளர் (மத்திய)
பிராந்திய அலுவலகம் (மத்திய)

திரு. ஏ பி சீ ஆர் விஜயபால

பிரதான முகாமையாளர்
கிளை முகாமைத்துவப் பிரிவு

திரு. எம் வீ ஜீ சுசீல் குமார

பிரதான முகாமையாளர் (சர்வதேச வங்கியியல்)
சர்வதேச வங்கியியல் பிரிவு

திரு. கே டி எஸ் எஸ் குணவர்தன

பிரதான முகாமையாளர் (பாதுகாப்பு)
பாதுகாப்பு பிரிவு

திரு. எம் டபிள்யூ கே சீ டீ சீல்வா

பிரதான முகாமையாளர்
ஓய்வூதிய நிதியப் பிரிவு

திரு. கே டீ கே கே விஜயவர்த்தன

பிரதான முகாமையாளர்
அட்டை நிலையம்

திரு. ஏ பி ஆர் டீ சொய்சா

பிரதான முகாமையாளர் (தகவல் முறைமைப்
பாதுகாப்பு) தகவல் தொழில்நுட்ப பிரிவு

திருமதி. எஸ் எஸ் ஜே பி எஸ் டீ சீல்வா

பிரதான முகாமையாளர் (நிதி)
நிதி மற்றும் திட்டமிடல் பிரிவு

திரு. எச் எஸ் பி ரணவீர

பிரதான முகாமையாளர் (நிதி)
நிதி மற்றும் திட்டமிடல் பிரிவு

திரு. எஸ் ஏ ஏ பட்டுவந்துடாவ

பிரதான முகாமையாளர்
கடன் பிரிவு

திருமதி. எஸ் ஏ எம் ஏ சீ ஜே

எஸ் கே சேனாரத்ன
பிரதான முகாமையாளர் (சட்டம்)
சட்டப் பிரிவு

திருமதி. என் ஜ குணதிலக

பிரதான முகாமையாளர்
கடன் பிரிவு

திருமதி. டீ ஏ வீ விஜேவந்த

கிளை முகாமையாளர்
கிரிபக்கொட கிளை

திருமதி. கே பி என் சீ குமாரி

பிரதான முகாமையாளர் (நிதி)
நிதி மற்றும் திட்டமிடல் பிரிவு

திரு. எம் டி ஹுசைன்

பிரதான முகாமையாளர் (தகவல்
தொடர்பாடல் தொழில்நுட்ப தொழிற்பாடுகள்)
தகவல் தொழில்நுட்ப பிரிவு

திருமதி. எம் டி டீ பெரோ

பிரதான முகாமையாளர் (சந்தைப்படுத்தல்)
சந்தைப்படுத்தல் பிரிவு

திருமதி. டபிள்யூ ஈ சீ பெரோ

பிரதான முகாமையாளர்
இடர் முகாமைப் பிரிவு

திரு. ஜே எல் பி மஞ்சள்

பிரதான முகாமையாளர்
இடர் முகாமைப் பிரிவு

திரு. டீ டி டீ பெரோ

பிரதான முகாமையாளர் (மனிதவளம்)
மனிதவள அபிவிருத்தி பிரிவு

திருமதி. கே சீ தயானந்தன்

கிளை முகாமையாளர்
யாழ்ப்பாணம் கிளை

திரு. ஏ எம் ஜீ அழககோன் பண்டா

கிளை முகாமையாளர்
கம்பஹா கிளை

திரு. என் டீ சீ டீ குலரத்ன

கிளை முகாமையாளர்
நீர்கொழும்பு கிளை

திரு. ஆர் டீ சுபசீங்க

கிளை முகாமையாளர்
ஹோமாகம கிளை

திரு. எச் எம் ஜி ஹேரத்

கிளை முகாமையாளர்
பத்தரமுல்ல கிளை

திரு. எச் ஜி எச் பி கே பியரத்ன

கிளை முகாமையாளர்
தலைமை காரியாலய கிளை

திரு. கே வீ டபிள்யூ எச் தர்ஸன்

கிளை முகாமையாளர்
களுத்துறை கிளை

திரு. எஸ் எம் ஆர் புல்பகுமார

கிளை முகாமையாளர்
குளியாபிட்டிய கிளை

திருமதி. டீ ஏ டி என் அனூருத்தி

கிளை முகாமையாளர்
காலி கிளை

திரு. ஈ ஏ ஆர் அபேயசீங்க

பிரதான முகாமையாளர்
கடன் பிரிவு

திருமதி. ஜி ஏ டி கொடமுல்ல

பிரதான முகாமையாளர்
நிதி மற்றும் திட்டமிடல் பிரிவு

திரு. ஜி என் எச் ஏ நாணயகார

கிளை முகாமையாளர்
நுகேகொட கிளை

திரு. டபிள்யூ எம் எம் ஆர் பி பெரோ

கிளை முகாமையாளர்
நகர கிளை

திரு. ஆர் எம் சீ கே ராஜபக்ச
பிரதான முகாமையாளர்
(அஞ்சல் வங்கி நிர்வாக பிரிவு)

திருமதி. ஏ டி தர்மபிரியா
பிரதான முகாமையாளர் (சட்டம்)
கண்டி பிரிவு

திரு. டபுள்யூ ஏ யு நந்தன
கிளை முகாமையாளர்
பிலியந்தலை கிளை

திரு. பீ வீ ஆர் சீசீர குமார
கிளை முகாமையாளர்
குருணாகல் கிளை

திரு. ஏ பீ விமலதாஸ்
கிளை முகாமையாளர்
மகரகம் கிளை

திரு. டி ஜி எச் ஜெயதீஸ்ஸ
கிளை முகாமையாளர்
பதுளை கிளை

திரு. எஸ் எல் எச் விஜேசிங்க
பிரதான முகாமையாளர் (நிதி)
நிதி மற்றும் திட்டமிடல் பிரிவு

திரு. ஈ ஏ ஏ சந்திம
பிரதான முகாமையாளர் (வளாக)
வளாகப் பிரிவு

திருமதி. பி எம் எம் சீ கே பஸநாயக்க
பிரதான முகாமையாளர் (தகவல்
தொழில்நுட்பம்) தகவல் தொழில்நுட்ப பிரிவு

திருமதி. யு ஜி மல்லிகா
பிரதான முகாமையாளர் (தகவல்
தொழில்நுட்பம்)
தகவல் தொழில்நுட்ப பிரிவு

திரு. தனீஸ்வரன்
கிளை முகாமையாளர்
வெள்ளவத்தை கிளை

திரு. பி ஏ பேமரத்ன
பிரதான முகாமையாளர்
கணக்காய்வு மற்றும் கண்காணிப்பு பிரிவு

திரு. கே எச் ஏ சுனில்
கிளை முகாமையாளர்
மாத்தறை கிளை

திரு. யு ஏ டி அக்குயனாஸ்
பிரதான முகாமையாளர் (வழங்கல்)
வழங்கல் பிரிவு

திரு. எச் ஏ டி பீ குணவர்தன
பிரதான முகாமையாளர்
பயிற்சி பிரிவு

திருமதி. எம் டி ஏ பீ குணதிலக
பிரதான முகாமையாளர்
தகவல் தொழில்நுட்ப - மின் வங்கியியல் பிரிவு

திருமதி. கே ஜே ரணசிங்க
கிளை முகாமையாளர்
பாணந்தறை கிளை


திரு. எச் பீ டி எஸ் ஜெயசூர்ய
பிரதான முகாமையாளர்
மீட்பு பிரிவு

திரு. எச் ஏ ஏ செளமியகாந்த
பிரதான முகாமையாளர்
கிளை முகாமைத்துவப் பிரிவு

திரு. ஜி எஸ் ஜெயசூர்ய
பிரதான முகாமையாளர்
கிளை முகாமைத்துவப் பிரிவு

திரு. என் எச் என் எல் நவரத்ன
பிரதான முகாமையாளர் (நலன்)
நலப் பிரிவு

எமது வெளிப்பாட்டினை அடிப்படையாகக் கொண்ட ஆளுகை முறைமை



உரு 23 ➔ எமது வெளிப்பாட்டினை அடிப்படையாகக் கொண்ட ஆளுகை முறைமை

➔ பெறுமதி உருவாக்கத்துக்கான எமது ஆளுகைத் தத்துவம்

ஒருங்கிணைந்த சிந்தனை

தேசிய சேமிப்பு வங்கியில் ஆளுகை மற்றும் தலைமைத்துவத்திற்கான எங்கள் அணுகு முறை இணக்கத்திற்கு அப்பாற்பட்டது. எங்கள் வியாபாரத்தில் ஆளுகை மற்றும் தலைமைக்கான எங்கள் அணுகுமுறை மேம்பட்ட பொறுப்புக்கூறல், வினைத்திறனான தலைமைத்துவம், வலுவான இடர் முகாமைத்துவம், தெளிவான செயலாற்றுகை முகாமைத்துவம் மற்றும் பரந்தளவிலான வெளிப்படைத்தன்மை என்பவற்றின் ஊடாக பதிலளிக்கக்கூடிய சிந்தனை மற்றும் பொறுப்பான

நடத்தை ஆகியவற்றின் மூலம் பகிரப்பட்ட மதிப்பை உருவாக்குகின்றது என நாங்கள் உறுதியாக நம்புகின்றோம். நிலையான மதிப்பை அடைவதற்காக முன்னோக்கி செல்லும் வழியில், இப்போதும் எதிர்காலத்திலும் எங்கள் நலன்விரும்பிகளுடன் நம்பிக்கையை தக்கவைத்துக்கொள்வதற்கு வியாபார இயலுனராக ஆளுகையை சபை மற்றும் சபை குழுக்கள் ஏற்றுக்கொள்கின்றன.

சபையானது தனது மேற்பார்வை செயற்பாட்டின் போது ஒருங்கிணைந்த சிந்தனை தத்துவத்திற்கமைய ஆளுகைக்கு பல்வேறுபட்ட மூலதன அணுகுமுறையை பின்பற்றுகிறது.

எப்போதும் உரு மலர்சியுறுகின்றதும் சிக்கலானதுமான ஒழுங்குமுறைப்படுத்தல்

சூழலில், ஒழுங்குமுறை பரப்பில் ஏற்படும் மாற்றங்களுக்கு முன்கூட்டியே செயல்படும் அதேவேளையில், சிறந்த ஆளுகை நடைமுறைகளைச் செயற்படுத்த வங்கிகள் அந்த மாற்றங்களை விரைவாக மாற்றியமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எங்கள் நலன்விரும்பிகளின் சிறந்த நலனுக்காக செயல்பட உலகத்தரம் வாய்ந்த வங்கி நடைமுறைகள் மற்றும் வலுவான நிறுவனக் கட்டமைப்பை நாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம் என்பதை உறுதிப்படுத்த எங்கள் நிர்வாக கட்டமைப்பை நாங்கள் தொடர்ந்து மதிப்பாய்வு செய்கின்றோம்.

நாங்கள் மிக உயர்ந்த ஆளுகையை மற்றும் அந்த பெறுமதிகளும் வெகுமதிகளும் முன்மாதிரியான நெறிமுறை நியமங்கள்,

➔ நிறுவன ஆளுகை

தனிப்பட்ட மற்றும் கூட்டிணைந்த ஒருமைப்பாடு மற்றும் ஏனையவர்களுக்கு மதிப்பளிக்கும் ஒரு காலாச்சாரத்தை வளர்க்கும் முயற்சியை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடனானுள்ளோம். பொறுப்பான கூட்டிணைந்த பிரஜையாக இருக்க வேண்டும் என்ற எங்கள் விருப்பத்தில், ஒழுங்குமுறைத் தேவைகள், தன்னார்வ ஒழுக்கநெறிகள் மற்றும் வங்கிக்கு பொருந்தக்கூடிய நிறுவன ஆளுகையின் உள்ளக கூறுகளைப் பின்பற்றுகின்றோம்.

➔ ஆளுகை கட்டமைப்பு மற்றும் செயல்முறைகள் தொடர்பான எமது அணுகுமுறை

நன்கு கட்டமைக்கப்பட்ட ஆளுகை கட்டமைப்பு மற்றும் செயல்முறைகள் வங்கி நன்கு நிர்வகிக்கப்பட்டு கட்டுப்படுத்தப்படுவதையும் ஒருங்கிணைந்த சிந்தனையையும் உறுதி செய்கின்றது. தெளிவாக வரையறுக்கப்பட்ட அதிகாரக் குழுவுடன் வங்கி நன்கு வரையறுக்கப்பட்ட நிர்வாக அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஆளுகை நடைமுறை இப்போதும் எதிர்காலத்திலும் நமக்கும் எங்கள் அக்கறைதாரர் பெறுமதிகளை உருவாக்குவதற்கு இந்த உபாயமார்க்கத்திற்கு எதிராக வழங்குவதை உறுதிசெய்கின்றது. பணிப்பாளர் சபையின் பொறுப்புகள் பணிப்பாளர் சபைக் குழுக்கள், முகாமைத்துவக் குழுக்கள் மற்றும் நிர்வாகத்திற்கு வழங்கப்படுகின்றன. பணிப்பாளர் சபைக் குழுக்களின் உதவியுடன் பணிப்பாளர் குழு வங்கியின் உபாயமார்க்கத்தை அடைவதற்கு நெறிமுறை மற்றும் பயனுள்ள தலைமையை ஒப்புக்கொள்ளப்பட்ட இடர் நாட்டத்திற்குள் வங்கி நிர்வகிக்கப்படுவதை உறுதி செய்கின்றது. பணிப்பாளர் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் வழிகாட்டப்பட்ட உபாயமார்க்கங்களை செயற்படுத்தும் பொறுப்பு முகாமைத்துவ மற்றும் முகாமைத்துவக் குழுக்களைச் சார்ந்ததாகும்.

எமது சபையினால் அங்கீகரிக்கப்பட்ட ஆளுகை செயல்முறையானது அனைத்து வங்கித் தொழிற்பாடுகளிலும் உள்ளவாங்கப்பட்டுள்ளதோடு பொறுப்பான முடிவெடுத்தலுக்கான தெளிவான நோக்கு மற்றும் பொறுப்பான நடத்தைக்கு உதவியளிக்கிறது. நமது செயல்முறையினை பின்வருவனவற்றுக்காக அமுல்படுத்துகின்றோம்:

- ➔ சபையினால் அங்கீகரிக்கப்பட்ட இடர்நிலை மற்றும் இடர் மற்றும் வருவாய் நடுநிலைமைக்கு ஏற்ப தந்திரோபாய வாய்ப்புக்களில் ஈடுபடுதல்
- ➔ தவறான நடத்தையினால் ஏற்படக்கூடிய நிதி இழப்பு மற்றும் நன்மதிப்பிற்கான பாதிப்பினை தடுக்க வினைத்திறானான கட்டுப்பாடுகளை வழங்கல்

- ➔ எமது சந்தைகளில் சரியான நடத்தைகள் உள்ளடக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த சரியான வணிகத்தினை, சரியான முறையில் நடாத்துதல்
- ➔ எமது வங்கி, பங்குதாரர் மற்றும் சமூகத்திற்கு எதிர்கால நன்மையினை ஏற்படுத்த சிறந்த ஒரு பிரஜையாக வளங்களை மேம்படுத்தல், வினைத்திறானான வள ஒதுக்கீடு மற்றும் உறவுகளை பேணுதல்.

➔ நாம் எப்படி ஆளுகிறோம்

வெகுமதிகள், நியாயமான நடைமுறை, தனிப்பட்ட மற்றும் நிர்வாக நேர்மை மற்றும் ஏனையோரை மதித்தல் என்பவற்றை கொண்ட காலாச்சாரத்தினை மேம்படுத்தும் உயர்தர ஆளுகைக்கு முக்கியத்துவமளிக்கிறார். சிறந்த நிறுவன பிரஜையாக திகழ்வதற்கு ஒழுங்குவிதிசார் தேவைப்பாடு, வங்கிக்கான தன்னிச்சையான விதிகள் மற்றும் உள்ளக கூறுகளை நாம் பின்பற்றுகிறோம்.

ஒழுங்கு விதிகள் தேவைப்பாடுகள்



- ➔ 1971 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க தேசிய சேமிப்பு வங்கி சட்டம் மற்றும் பிற்பட்ட காலத்திற்கான அதன் திருத்தங்கள்.
- ➔ 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கியில் சட்டம் மற்றும் பிற்பட்ட காலத்திற்கான அதன் திருத்தங்கள்.
- ➔ 2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க எள்நாட்டு இறைவரிச் சட்டம்
- ➔ 1954 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க கடைகள் மற்றும் காரியாலயங்கள் சட்டம் மற்றும் பிற்பட்ட காலத்திற்கான அதன் திருத்தங்கள்
- ➔ இலங்கையின் பொதுத் துறை ஸ்தாபனங்களின் நிறுவன ஆளுகைக்கான சிறந்த நடைமுறை விதிகள்.
- ➔ வங்கி பணிப்பாளர்களுக்கான இலங்கை பட்டயக்கணக்காய்வாளர் நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட உள்ளக கட்டுப்பாட்டில் பணிப்பாளர் வாக்கியம்
- ➔ இலங்கை மத்திய வங்கியினால், மிகப் பிரத்தியேகமாக, 2007 ஆம் ஆண்டு 12ஆம் இலக்க வங்கியியல் சட்டத்தின் நிறுவன ஆளுகை தொடர்பான உரிமம் பெற்ற விசேட வங்கிகளுக்கு வழங்கப்படும் அனைத்து வழிகாட்டல்களும் (பக்கம் 410 முதல் 429)

வங்கிக்கான தன்னிச்சையான விதிகள்




- ➔ இலங்கைப் பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட நிறுவன ஆளுகை மீதான சிறந்த நடைமுறைகளின் தொகுப்பு. (பக்கம் 430 முதல் 434)

உள்ளக கூறுகள்



- ➔ பணிப்பாளர் சபை பட்டயம் மற்றும் சபை உபகுழுக்களின் பட்டயம்.
- ➔ ஊழியர்களுக்கான ஒழுக்க நெறிக்கோவை.
- ➔ பணிப்பாளர்களுக்கான ஒழுக்கநெறிக்கோவை.
- ➔ சபையினால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் தொழிற்பாட்டு நடைமுறைகள்.

➔ தேசிய சேமிப்பு வங்கியின் ஆளுகைக் கட்டமைப்பு



————> நியமனப் பாய்வு —————> பொறுப்பு பாய்வு - - - - -> நிர்வாகப் பாய்வு <-----> கலந்துரையால்

CMC நிறுவன முகாமைத்துவக் குழு	BOSC கிளை தொழிற்பாட்டு உந்துதல் குழு	CPC Major நிறுவன பெறுகைக் குழு - பாரிய
ALCO சொத்துக்கள் பொறுப்புகள் முகாமைத்துவக் குழு	MKTC சந்தைப்படுத்தல் குழு	CPC Minor நிறுவன பெறுகைக் குழு - சிறிய
CC கடன் குழு	ITSC தகவல் தொழில்நுட்ப உந்துதல் குழு	EPC நிறைவேற்றுப் பெறுகைக் குழு
IC முதலீட்டுக் குழு	ORMC தொழிற்பாட்டு இடர் முகாமைத்துவக் குழு	CSC நிறுவன நிலைத்திருத்தல் குழு
EC உரிமைப்பங்குக் குழு	PDC பண்ட அபிவிருத்திக் குழு	SMC சிரேஷ்ட முகாமைத்துவக் குழு
TNIC கேள்விமனு மற்றும் புதிய முதலீட்டுக் குழு	HRC மனித வளக் குழு	ISC தகவல் பாதுகாப்புக் குழு
PRC செயலாற்றுகை மீளாய்வுக் குழு		

➔ நிறுவன ஆளுகை

சிறந்த நடைமுறைகளைத் தழுவிய ஒரு நன்கு நிர்வகிக்கப்படும் வங்கி நலன்விரும்பிகளின் நம்பிக்கையைத் தூண்டுகின்றது. மூலதனங்களின் ஆகுசெலவைக் குறைக்கின்றது, அனைத்தையும் உள்ளடக்கிய ஆளுகை கட்டமைப்பை உருவாக்குகின்றது மற்றும் நிலையானதாக இருக்க விரும்புகின்றது என்பதை பணிப்பாளர் சபை அறிந்திருக்கின்றது.

வங்கியை வழிநடத்துவதில் பணிப்பாளர் சபை எடுக்கும் முடிவுகள் மற்றும் நடவடிக்கைகளால் வங்கியின் வடிவம் மற்றும் வாய்ப்புகள் மற்றும் நீண்டகால நம்பகத்தன்மை தீர்மானிக்கப்படும். பொருந்தக்கூடிய சட்டங்கள், ஒழுங்குமுறைகள் மற்றும் ஆளுகை தொடர்பான சிறந்த நடைமுறைகளுக்கு இணங்கி வங்கி முழுமையாக உறுதியளித்திருப்பதை பணிப்பாளர் சபை உறுதி செய்கின்றது. இது உபாயமார்க்க அமுல்படுத்தலுடன் முன்னோக்கிச் செல்கையில் பொறுப்பான நிறுவன பிரணையாக இருக்க உதவும். செயற்திட்டத்தின் ஊடாக வங்கியின் உபாயமார்க்கத்தின் அமுலாக்கத்தை பணிப்பாளர் சபை கண்காணிக்கின்றது. இது உத்திகளை செயற்படுத்துகின்றதுடன் உபாயமார்க்கத்தை பூர்த்திசெய்தலினுள் தொடர்புடைய சாதனைகள் மற்றும் இடர்களைத் தவிர்த்துவிடுகின்றது. நீண்டகால நிலைத்திருப்பு என்பது பணிப்பாளர் சபையின் பிரதான முன்னிருத்தலாக இருப்பதுடன் இது பொருளாதார, சமூக, ஆளுகை மற்றும் சூழல் பெறுபேறுகளை தொடர்ச்சியான அடிப்படையில் கண்காணிக்கின்றது.

சபையானது நாளாந்த முகாமைத்துவ நடவடிக்கைகளை பொது முகாமையாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரியிடம் பகிர்ந்தளித்துள்ளது. சபையினால் அங்கிகரிக்கப்பட்ட மூலோபங்களை அமுல்படுத்தல் மற்றும் வழங்கல் என்பன நிர்வாக முகாமை மற்றும் முகாமைக்குழுக்களின் பொறுப்பாகும். ஏற்றுக்கொள்ளப்பட்ட இடர்களுக்கு அமைவாக தொழிற்பாடுகளை நடத்துதல் மூலோபாய வணிக துறைகளின் பொறுப்பாகும்.

ஆளுகை கட்டமைப்பு பற்றிய விடயங்கள் 181 ஆம் பக்கத்தில் உரு 24 இல் பார்க்கவும்.


➔ பணிப்பாளர் சபை

தேசிய சேமிப்பு வங்கியின் பணிப்பாளர் சபையானது வங்கியினுடைய உச்சமட்ட தீர்மானம் மேற்கொள்ளும் அதிகாரத்தை கொண்ட பகுதியாக இருப்பதுடன், இணைக்கப்பட்ட இடர் ஏற்பு மட்டத்தின் அடிப்படையில் உபாயமார்க்க திசைமுகப்படுத்தல் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளுதல் மற்றும் அத்தகைய தீர்மானங்களை தந்திரோபாயங்களை அடைந்து கொள்வதற்கான கொள்கை சட்டத்தினை உருவாக்கல் ஆகியவற்றுக்கான பொறுப்பினையும் கொண்டுள்ளது. பணிப்பாளர் சபையின் பொறுப்புக்கு பாதகம்

ஏற்படுத்தாத வகையில் வங்கியினுடைய நாளாந்த தொழிற்பாடுகளை கொண்டு நடாத்துவதற்கும் உள்ளகக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி கண்காணிப்பதற்குமான பொறுப்பினை பணிப்பாளர் சபை கூட்டு வணிக முகாமைத்துவதற்கு பகிர்ந்தளித்து இருக்கின்றது. இந்த ஏற்பாடுகள் யாவும் பரஸ்பர கௌரவம் மற்றும் நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில் ஏற்படுகின்றன.

1971 ஆம் ஆண்டு 30ஆம் இலக்க தேசிய சேமிப்பு வங்கிச் சட்டம் மற்றும் அதன் பின்னரான திருத்தங்களுக்கு அமைவாக சபை அமைக்கப்பட்டுள்ளது. பணிப்பாளர் சபை பட்டியத்தில் பணிப்பாளர் சபைக்கான அதிகாரங்கள் மற்றும் அதன் வகிபாகங்களும் பொறுப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. வங்கியின் தொழிற்பாட்டு செயற்றிறன், நிதி செயற்றிறன் மற்றும் உள்ளக கட்டுப்பாட்டு முகாமைத்துவ முறைமை மற்றும் முகாமைத்துவம் என்பவற்றுக்கு பொறுப்பானது மற்றும் முகாமைத்துவம் சபையிடம் வெளிப்படையானது. நிறுவன முகாமைத்துவம் மற்றும் சபைக்கு இடையிலான ஆழமான இணக்கப்பாடுகள் வங்கி முடிவெடுத்தல்களை உறுதிப்படுத்துகிறது மற்றும் சமநிலையான அதிகாரத்தினை உறுதிப்படுத்தும். இணக்கப்பாடுகள் பரஸ்பர மரியாதை மற்றும் நேர்மை அடிப்படையில் இடம்பெறும்.

➔ சபையின் வகிபாகங்கள், பொறுப்புகள், மற்றும் அதிகாரங்கள்



பணிப்பாளர் சபை பட்டயத்தில் கொடுக்கப்பட்டுள்ள பணிப்பாளர் சபைக்கான அதிகாரங்கள் மற்றும் அதன் வகிபாகங்களும் பொறுப்புகளும் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது.

→ சபைக்காக ஒதுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள்

- பணிப்பாளர் சபை பட்டயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அல்லது நடைமுறையில் உள்ள வேறு ஏதேனும் சட்டங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு வங்கி தொடர்பான எந்தவொரு விடயத்திலும் இறுதி முடிவெடுக்கும் அதிகாரமாக செயற்படுவது.
- வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட பெறுகைக்கையேடு மற்றும் பிற பொருத்தக்கூடிய சட்டங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு நிதி தொடர்பான விடயங்களில் பொருத்தமான முடிவுகளுக்கு வருவது.
- அனைத்து மட்டங்களிலும் மிகவும் சாதகமான வணிக முயற்சிகள் எடுக்கப்படுவதை உறுதிசெய்வதற்காக வங்கியின் அனைத்து நடவடிக்கைகளையும் நிர்வகிப்பதற்கான கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை உருவாக்குதல்.
- அறிக்கைகள், ஒரு குழுவை நியமித்தல் அல்லது பணிப்பாளர் சபை தீர்மானித்ததன் படி பொருத்தமான எந்தவொரு முறையினையும் அழைப்பதன் மூலம் வங்கியின் செயற்திறன், முகாமைத்துவம் அல்லது நிர்வாகம் தொடர்பான எந்தவொரு விடயத்தையும் விசாரித்தல்.

→ பணிப்பாளர் சபையின் வகிபாகங்கள் மற்றும் சபையின் பொறுப்புகள்

- பணிப்பாளர் சபையிடமிருந்து பணிப்புரைகள் வழிகாட்டல்களை கோரும் அனைத்து மட்ட விடயங்களில் ஈடுபடுதல்.
- வங்கியின் முழுமையான தொழிற்பாடுகள் தொடர்பாக வழமையான கண்காணிப்பையும் மேற்பார்வையையும் பேணுதல்.
- எந்தவொரு பணிப்பாளர் சபை உப குழு, எந்தவொரு பணிப்பாளர், பொதுமுகாமைப்பாளர்/பிரதான நிறைவேற்று அதிகாரி அல்லது பணிப்பாளர் சபையினால் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தும் வேறு எந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கைகளை எடுப்பது.

- வங்கியினதும் பொது முகாமைப்பாளர்/பிரதான நிறைவேற்று அதிகாரி உள்ளடங்கலாக பிரதான முகாமைத்துவ நபர்களின் செயலாற்றுகைகளை கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல்.
- சபையின் மனித வள ஊதியங்கள் குழு மற்றும் சபையின் நியமனக் குழுவின் நியதிகளின் படி பொது முகாமைப்பாளர்/பிரதான நிறைவேற்று அதிகாரி நியமித்தல் மற்றும் பதவியமர்த்தல்கள் மற்றும் பதவியுயர்வுகள்.



→ பணிப்பாளர் சபையின் அமைப்பு

வயது, பால், கலாச்சாரம், கல்வித்தகைமை, திறன்கள், அனுபவம், மற்றும் அறிவு தொடர்பாடல் பல்வகைப்பட்ட ஒரு சபையினை நாம் கொண்டுள்ளோம். இது கலந்துரையாடல், விவாதம், உள்ளீடு, சவால் மற்றும் தோற்றப்பாடான வெளியீடுகளை வழங்கக்கூடிய சூழலை கொண்டுள்ளது. நாம் தொழிற்படும் சூழல் தொடர்பிலான ஆளுகை, சமூக மற்றும் சட்ட கட்டுப்பாடுகள் என்பவற்றை சபை உறுதி செய்ய அறிப்பிப்புடன் செயலாற்றுகிறது.


2022 ஆம் ஆண்டில் பணிப்பாளர் சபையானது தமது நிபுணத்துவம் மற்றும் திறன்கள் அடிப்படையில் பணிப்பாளர் சபைக்கு முன் வைக்கப்பட்ட தேவைப்பாடுகளை நிறைவேற்றுவதற்காக அனுபவமிக்க தொழில்சார் நபர்களான ஏழு பணிப்பாளர்களை கொண்டுள்ளது. நிதியாண்டின் நிறைவின் போது, தற்போதைய பணிப்பாளர் சபையின் ஏழு பணிப்பாளர்களில் இரண்டு பணிப்பாளர்கள் சுயாதீனமான நிறைவேற்று அதிகாரமற்றவர்களாக இருக்கும் அதேவேளை ஐந்து பணிப்பாளர் சுயாதீனமற்ற நிறைவேற்று அதிகாரமற்றவராக இருக்கின்றார். பணிப்பாளர் சபையின் தலைமைத்துவத்திற்கும் அதன் செயற்திறனை உறுதி செய்வதற்கும் தலைவருக்கு ஒட்டுமொத்த பொறுப்பு உள்ளது. பணிப்பாளர் சபை வங்கி இடரை திறம்பட நிர்வகிக்கின்றது, நிதியியல் செயலாற்றுகை மற்றும் அறிக்கையிடலை கண்காணிக்கின்றது மற்றும் உள்ளக கட்டுப்பாடுகள் மற்றும் நடைமுறைகள் அவற்றின் உரிய இடங்களில் உள்ளதென்பதை உறுதி செய்கின்றது.

2022 ஆம் ஆண்டில் பணிப்பாளர் சபை அங்கத்தவர்களின் தகவல்கள் பக்கம் 184 முதல் 186 வரை மற்றும் சபையின் முக்கியமான அங்கத்துவங்கள் மற்றும் பதவிகள் பக்கம் 190 இல் வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய சபை அமைச்சரினால் நியமிக்கப்பட்ட ஐந்து பணிப்பாளர்கள் (முழு சபை ஏழு

பணிப்பாளர்களைக் கொண்டது) அவர்கள் சபையின் தன்னிச்சையான விடயங்களை மேற்கொள்ள தமது துறைகளில் சிறப்பு தேர்ச்சி மற்றும் திறன்களை கொண்டவர்கள். தற்போதைய சபையின் மூன்று பணிப்பாளர்கள் சுயாதீனமான நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்கள். தற்போதைய பணிப்பாளர்களின் தகைமை மற்றும் சபை உபகுழுக்களில் அங்கத்துவம் பற்றிய விபரங்கள் பக்கம் 170 முதல் 172 இல் வழங்கப்பட்டுள்ளது.



→ நிறுவன ஆளுகை



→ 2022 ஆம் ஆண்டுக்கான பணிப்பாளர் சபை



திருமதி கேசீலா ஜயவர்தன

தலைவர்
சுயாதீனமற்ற
நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்

பதவிக்காலம்

26 டிசெம்பர் 2019 – 26 டிசெம்பர் 2022

திறன்கள் மற்றும் அனுபவம்

- இளமாணி (ஹனர்ஸ்) மற்றும் முதுகலை அரசியல் அறிவியல் பட்டம் - பேராதனைப் பல்கலைக்கழகம்
- பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 15 வருடங்களாக அறிவியல் அரசியல் விரிவுரை
- இரண்டு அபிவிருத்தி வங்கிகளில் தலைவராக எட்டு ஆண்டுகள்

முந்திய முக்கிய நியமனங்கள்

- தலைவர் - கதுரட்ட அபிவிருத்தி வங்கி
- தலைவர் - பிராந்திய அபிவிருத்தி வங்கி
- மாகாணசபை உறுப்பினர்



திரு எரவிக் ஜயவர்தன

சிரேஷ்ட பணிப்பாளர்
சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்

பதவிக்காலம்

பணிப்பாளர்:
2 ஜனவரி 2020 – 2 ஜனவரி 2023

சிரேஷ்ட பணிப்பாளர்:
15 ஜூன் 2020 – 2 ஜனவரி 2023

திறன்கள் மற்றும் அனுபவம்

- இளமாணி அறிவியல் பட்டம் மின் பொறியியல் - ரென்சீலர் பாலிடெக்னிக் நிறுவனம், அமெரிக்கா
- முதுகலைப்பட்டம் மின் பொறியியல் - ஸ்டான்பேர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்கா
- உள்ளூர் மற்றும் சர்வதேச அமைப்புக்கள் முழுவதும் மின்பொறியியல் தொழில் அனுபவம்
- பதிப்பு எழுத்தாளர்

முந்திய முக்கிய நியமனங்கள்

- பணிப்பாளர் - டிஜிட்டல் மயமாக்கல் மாஸ் இன்டிமேட்ஸ் (தனியார்) கம்பனி
- தலைமை நிர்வாக அதிகாரி - சில்டா (தனியார்) கம்பனி
- பொது முகாமையாளர்/பணிப்பாளர் - மாஸ் இன்வேஷன்ஸ்
- பொது முகாமையாளர் கொள்முதல் விநியோகம் - மாஸ் இன்டிமேட்ஸ் (தனியார்) கம்பனி
- முத்த முகாமையாளர் - திட்டமிடல் கொள்முதல் மற்றும் விநியோகம் - அப்பிள் இன்க், சுப்பர்டினோ, சிஏ, யுஎஸ்ஏ
- தேவை திட்டமிடல் முகாமையாளர் - சிஸ்கோ சிஸ்டம்ஸ் சான் ஜோஸ் - சிஏ
- ஆரட்சி விஞ்ஞானி - தேசிய தரநிலைகள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் - கெய்தென்சுர்க், எம்டி, யுஎஸ்ஏ



திரு யு ஜீ ஆர் ஆரியர்தன்

பதவிவழிப் பணிப்பாளர்
சுயாதீனமற்ற
நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்

பதவிக்காலம்

31 ஆகஸ்ட் 2018 – 3 ஜனவரி 2023

திறன்கள் மற்றும் அனுபவம்

- வணிகவியல் இளமாணி, முதுகலை சமூகவியல், முதுகலை டிப்ளோமா -பிராந்திய திட்டமிடல் – களனிப் பல்கலைக்கழகம்
- கல்வியில் முதுகலை டிப்ளோமா – பேராதனைப் பல்கலைக்கழகம்
- பொது நிர்வாகச் சான்றிதழ், பொது மேலாண்மை சான்றிதழ் மற்றும் திறன் மேம்பாட்டு திட்டம் வகுப்பு 1 அதிகாரி – இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனம் (SLIDA)
- இலங்கை நிர்வாக சேவையில் 28 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம்

முந்திய முக்கிய நியமனங்கள்

- மாவட்ட செயலாளர், மாவட்ட செயலகம் - பொலன்னறுவை
- கூடுதல் செயலாளர் (சமூக அபிவிருத்தி), கூடுதல் செயலாளர் (கிராமிய அபிவிருத்தி) – அமைச்சகம் சமூக அதிகாரம் மற்றும் நலன்
- மேலதிக அரசு அச்சுப்பதிப்பாளர் (நிர்வாகம்) அரசு அச்சு திணைக்களம்
- பணிப்பாளர் நாயகம் – தெற்கு அபிவிருத்தி அதிகாரசபை
- சிரேஷ்ட உதவிச்செயலாளர் (நிலம்) காணி அமைச்சு
- நிர்வாக பணிப்பாளர்/பொது துணை பணிப்பாளர் (நிர்வாகம் மற்றும் நிதி)
- இலங்கை மகாவலி அதிகார சபை
- பிரதி தபால் மா அதிபர் (வட மேல் மாகாணம் மற்றும் மத்திய மாகாணம்.) தபால் திணைக்களம்
- பிரதேச செயலாளர் – பிரதேச செயலகம், மாவத்தகமை
- உதவி/துணை ஆணையாளர் (குருணாகல்) – விவசாய சேவைகள் திணைக்களம்

- செயலாளர் – கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு, வடமேல் மாகாணம்
- மாகாண ஆணையாளர் (வட மத்திய மாகாணம்) – நன்னடத்தை துறை மற்றும் குழந்தை பராமரிப்பு சேவைகள் திணைக்களம்.
- உதவி பிரதேச செயலாளர் – பிரதேச செயலகம், ராஜங்கனை, திருப்பனை
- உதவி ஆணையாளர் – காணி ஆணையாளர் திணைக்களம்



கலாநிதி எம் கே சீ சேனாநயக

பதவிவழிப் பணிப்பாளர்
சுயாதீனமற்ற
நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்

பதவிக்காலம்

11 ஜனவரி 2020 – 28 பெப்ரவரி 2022

திறன்கள் மற்றும் அனுபவம்

- பொருளாதாரத்தில் கலாநிதி பட்டம் – நிபு சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம், அவுஸ்திரேலியா
- பொது கொள்கை முதுகலை பட்டம் – வணிக தந்திரோபாயபள்ளி ஹிடொவுபாஸி பல்கலைக்கழகம், ஐப்பான்
- வணிகவியல் இளமாணி (சிறப்பு) இரண்டாம் வகுப்பு (மேல் பிரிவு) ஸ்ரீ ஜெயவர்தன புர பல்கலைக்கழகம்
- முகாமைத்துவத்தில் பட்டப்பின் டிப்ளோமா மற்றும் நிர்வாகம் – இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனம் (SLIDA) மற்றும் இலங்கை அறக்கட்டளை நிறுவனம்.
- இலங்கை நிர்வாக சேவையில் விரிவான வருட அனுபவம் மற்றும் ஒரு கல்வியாளர்

முந்திய முக்கிய நியமனங்கள்

- பணிப்பாளர், துணைப் பணிப்பாளர் (பதில்) மற்றும் உதவி பணிப்பாளர் – நிதிக் கொள்கைத் திணைக்களம்
- உதவி பணிப்பாளர் – தேசிய திட்டமிடல் திணைக்களம், நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சு
- ஆணைக்குழு உறுப்பினர் (திறைசேரி பிரதிநிதி) – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு

- சபை உறுப்பினர் – இலங்கையின் திறந்த பல்கலைக்கழகத்தின் பட்டத்தின் பின்னரான ஆங்கில கல்வி நிறுவகம், இலங்கை உள்ளாட்சி ஆளுகை நிறுவகம், இலங்கை விவசாய ஆராய்ச்சிக் கொள்கை சபை மற்றும் தேசிய விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆணைக்குழு.



திருமதி மனோஹர் அபயசேகர

பணிப்பாளர்
சுயாதீனமற்ற
நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்

பதவிக்காலம்

2 ஜனவரி 2020 – 2 ஜனவரி 2023

திறன்கள் மற்றும் அனுபவம்

- இளமாணி அறிவியல் பட்டம் உயிரியல் அறிவியல் (முதல் வகுப்பு) வணிக நிர்வாக முதுகலை – கொழும்பு பல்கலைக்கழகம்.
- முதுகலை அங்கத்துவர் – பட்டய முகாமை கணக்காளர் நிறுவனம் (CIMA – UK) மற்றும் (CA) இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனம்.
- வாரிய தலைமை திட்டம் (GSLID) – இலங்கை பணிப்பாளர் நிறுவனம் சர்வதேசத்துடன் இணைந்த நிதி நிறுவனம் (IFC)
- சர்வதேசத்தில் முதுகலை டிப்ளோமா உறவுகள் – பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனம்
- நிர்வாக கல்வி – இந்தியப்பள்ளி வணிகம் (ISB) ஹைதராபாத் ஆசிய மேம்பாட்டு வங்கி, மணிலா மற்றும் BHF வங்கி ஜேர்மனி
- 18 ஆண்டுகளுக்கும் மேலாக பலதுறைகள் மற்றும் நிறுவனங்களில் தொழில் மற்றும் தலைமைத்துவ அனுபவம்.

முந்திய முக்கிய நியமனங்கள்

- கணக்காளர் – நீண்ட தூரம் திட்டமிடல் பகுதி
- பணிப்பாளர் – மூலோபாய வணிக அபிவிருத்தி – ஹெலிஸ் பிஎல்சி
- பணிப்பாளர் – ஹெலிஸ் குழுமம் சேவைகள் மற்றும் பென்டொன்ஸ் லிமிட்டட் (31 ஒக்டோபர் 2020 வரை)

→ சபை திறன்கள் மற்றும் நிபுணத்துவம்

ஒரு நிதி இடைத்தரகராக, அனைத்து நலன் விரும்பிகளின் நலனுக்காக பெறுமதி சேர்ப்பினை உறுதிப்படுத்துவதற்கு பணிப்பாளர் சபைக்கு பரந்தளவிலான திறன்கள் அவசியமாகும். விரைவாக மாறிவரும் சூழலுக்கும் வங்கியின் நீண்டகால உபாயமார்க்க இடப்பெயர்வுக்கும் பதிலளிக்கும் விதமாக தேவையான திறன்களின் தொகுப்பை பணிப்பாளர் சபை தீர்மானிக்கின்றது. சரியான திறன்களும் நிபுணத்துவமும் கலந்திருப்பது ஒரு ஒன்றிணைந்த குழுவாக வங்கியின் மூலோபாயத்தை முன்னோக்கி செல்லும் வழியிலும், மதிப்பு உருவாக்கும் செயற்பாட்டிலும் வழிநடத்தவும் இயங்கவும் நன்கு பொருத்தப்பட்டிருப்பதை உறுதி செய்கின்றது. எங்கள் பணிப்பாளர் சபை 2022 இல் குறிப்பாக வங்கி, நிதி, பொருளாதாரம், ஆராய்ச்சி, திட்டமிடல், மூலோபாய மேம்பாடு, தகவல் தொழில்நுட்பம், இணைய பாதுகாப்பு, மனித நேயம், முகாமை, நிர்வாகம் மற்றும் சர்வதேச உறவுகள் போன்ற துறைகளில் திறன்கள் மற்றும் அனுபவங்களைக் கொண்டுள்ளது.

2022 ஆம் ஆண்டின் பணிப்பாளர் சபை அங்கத்தவர்களின் தகைமை மற்றும் திறன்கள், ஏனைய முக்கியமான அங்கத்துவங்கள் மற்றும் பதவிகள் பக்கம் 184 முதல் 186 வரை வழங்கப்பட்டுள்ளது. தற்போதைய சபையின் தகைமை மற்றும் திறன்கள் பக்கம் 170 முதல் 172 வரை வழங்கப்பட்டுள்ளது.

தலைமைத்துவம்



திறன் சேர்க்கை மற்றும் அனுபவம் ⊙

தலைவர், பணிப்பாளர், பிரதான நிறைவேற்று அதிகாரி அல்லது அதற்கு சமனான தரங்களை பெரிய மற்றும் சிக்கலான நிறுவனங்களில் வகித்துள்ளமை.

தேசிய சேமிப்பு வங்கியுடனான சம்பந்தம் ⊙

தந்திரோபாயங்களை தீட்டுதல் மற்றும் பிரதான முகாமைத்துவ அதிகாரிகளின் செயற்றிறனை மதிப்பீடு செய்தல்.

நிறுவன திட்டமிடல் மற்றும் தந்திரோபாயம்



திறன் சேர்க்கை மற்றும் அனுபவம் ⊙

தந்திரோபாய திட்டமிடல் மற்றும் வணிக இலக்குகளை முன்னெடுத்தல், உருவாக்கல் அல்லது அமுல்படுத்தல் சார் அனுபவம்.

தேசிய சேமிப்பு வங்கியுடனான சம்பந்தம் ⊙

நிறுவன தந்திரோபாயம் மற்றும் திட்டமிடல் முறைமையினை உருவாக்குதல் மற்றும் மதிப்பீடு செய்தல்.

நிதிச்சேவைகள்



திறன் சேர்க்கை மற்றும் அனுபவம் ⊙

தனிநபர் மற்றும் நிறுவன வங்கி சேவைகள் உள்ளடக்கமான நிதிச் சேவைகள் மற்றும் அதற்கு நெருக்கமான துறை மற்றும் சட்டங்கள் தொடர்பில் அனுபவம்.

தேசிய சேமிப்பு வங்கியுடனான சம்பந்தம் ⊙

துறைசார் தொழிற்பாடுகள், வாய்ப்புக்கள் மற்றும் சவால்கள் பற்றி விளங்கிக் கொள்ளுதல்.

ஆளுகை



திறன் சேர்க்கை மற்றும் அனுபவம் ⊙

இலங்கையில் பட்டியலிடப்பட்ட கம்பனி அல்லது அரசு வங்கியில் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக மற்றும் அல்லது நிறுவன ஆளுகையினை நிர்ணயிக்கும் சட்ட முறைமை பற்றிய அனுபவம்.

தேசிய சேமிப்பு வங்கியுடனான சம்பந்தம் ⊙

பணிப்பாளரின் பங்கினை வினைத்திறனாக செயற்படுத்த சட்ட மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பினை விளங்கிக்கொள்ளல்.

நிதிசார் அறிவு



திறன் சேர்க்கை மற்றும் அனுபவம் ⊙

நிதிக் கணக்கீடு மற்றும் அறிக்கையிடல் மற்றும் மூலதன முகாமைத்துவம் மற்றும் அறிக்கையிடல் தொடர்பிலான தேர்ச்சி.

தேசிய சேமிப்பு வங்கியுடனான சம்பந்தம் ⊙

சிக்கலான நிதி மற்றும் மூலதன முன்னெடுப்புகளை மதிப்பீடு செய்தல்.

→ நிறுவன ஆளுகை

இடர் முகாமைத்துவம்



திறன் சேர்க்கை மற்றும் அனுபவம் ⊙

முறைசார், தற்போதைய மற்றும் வளர்ந்து வரும் நிதி மற்றும் நிதி சாரா இடர்களை அடையாளம் காணுதல், ஆராய்தல் மற்றும் மேற்பார்வை செய்தல்.

தேசிய சேமிப்பு வங்கியுடனான சம்பந்தம் ⊙

இடர் தாங்கி கொள்ளும் தன்மை, இடர் தன்மையினை ஆராய்தல் மற்றும் வளர்ந்து வரும் முன்னேற்றங்களை தழுவுதல்.

அக்கறைதாரர் ஈடுபாடு



திறன் சேர்க்கை மற்றும் அனுபவம் ⊙

அரசாங்கம், ஒழுங்குபடுத்துனர்கள் மற்றும் சமூகத்துடன் நம்பிக்கையான மற்றும் ஒருங்கிணைந்த உறவு முறையினை உருவாக்கல் மற்றும் நடாத்தும் அனுபவம்.

தேசிய சேமிப்பு வங்கியுடனான சம்பந்தம் ⊙

ஒழுங்குபடுத்துனர்கள் மற்றும் ஏனைய பங்குதாரர்களுடன் வினைத்திறான ஈடுபாட்டு திட்டமிடுப்பதை உறுதிப்படுத்தல்.

→ பணிப்பாளர் சபையின் செயல்முறை

பணிப்பாளர் சபையானது தேசிய சேமிப்பு வங்கி சட்டத்தின் பரிந்துரைகளின் பிரகாரம், இணங்கப்பட்ட கூட்ட அட்டவணையின் அடிப்படையில் குறைந்தபட்சம் ஆறு வாரங்களுக்கு ஒரு முறை கூடுகின்றது. தேவைகளின் அடிப்படையில் மேலதிக கூட்டங்கள் கூட்டப்படும். பணிப்பாளர்கள் ஒழுங்காக கூட்டங்களுக்கு சமூகமளிப்பதுடன் கலந்துரையாடல்களில் உத்வேகமாக பங்கு பெறுவர். 2022 ஆண்டில் கூட்டங்களுக்கான சமூகமளித்தல் தொடர்பான விபரங்கள் பக்கம் 190 இல் வழங்கப்பட்டுள்ளன. பொது முகாமையாளர் அல்லது பிரதான நிறைவேற்று அலுவலர் உடனான கலந்துரையாடல்களின் அடிப்படையில் பணிப்பாளர் சபை செயலாளரது உதவியுடன் கூட்ட நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கும் பொறுப்பு தலைவரைச் சாரும். கூட்டத்துக்கு ஒரு வாரம் முன்பாக பணிப்பாளர் சபையின் செயலாளரினால் பொருத்தமான பணிப்பாளர் சபை ஆவணங்களுடன் கூட்ட நிகழ்ச்சி நிரலானது பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த செயல்முறையானது பணிப்பாளர் சபை உடைய காலத்தில் கூட்டத்திற்கு தயாராவதுடன் கலந்துரையாடல்கள் மற்றும் முறை சார்ந்த தீர்மானங்களை மேற்கொள்வதைத் தயார்படுத்த உதவும். வழக்கத்திற்கு மாறான சூழ்நிலைகளில் மிகக் குறுகிய அறிவிப்புடன் அல்லது கூட்டங்கள் இடம்பெறும் போது அவசரமான பணிப்பாளர் சபை ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படும். போதுமான அளவு விபரமான கூட்ட அறிக்கைகள் மற்றும் அங்கு மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடல்கள் தொடர்பான விபரங்கள் பணிப்பாளர்கள் அணுகக் கூடிய விதத்தில் பேணப்படுகின்றன. பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் கலந்துரையாடல் மற்றும் முடிவெடுப்பதற்கான நிகழ்ச்சி நிரலின் சில ஆவணங்களைச் சேர்க்குமாறு கோரலாம்.

இடிபெயல் மற்றும் தொழில்நுட்பம்



திறன் சேர்க்கை மற்றும் அனுபவம் ⊙

தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கம் தொடர்பில் அனுபவம் மற்றும் வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் பெறுமதி உருவாக்கத்திலான தாக்கம்.

தேசிய சேமிப்பு வங்கியுடனான சம்பந்தம் ⊙

வங்கியின் இடிபெயல் தந்திரோபாயத்திற்கு உதவுதல்.

மக்கள் மற்றும் கலாச்சாரம்



திறன் சேர்க்கை மற்றும் அனுபவம் ⊙

நிறுவன கலாச்சாரம், எதிர்கால திட்டமிடல், மற்றும் சம்பளம் மற்றும் வெகுமதி கட்டமைப்பு பற்றிய விளக்கம்.

தேசிய சேமிப்பு வங்கியுடனான சம்பந்தம் ⊙

வங்கியின் கலாச்சாரத்தை மேற்பார்வை செய்தல் மற்றும் நடைமுறைகளுக்கான நியமத்தினை உறுதிப்படுத்தல்.

மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் வெளிப்பாடு



திறன் சேர்க்கை மற்றும் அனுபவம் ⊙

வாடிக்கையாளரின் மாற்றமடையும் தேவைகளை அவர்களின் நிதி நல்வாழ்வு மற்றும் வாடிக்கையாளர் அனுபவ மேம்படுத்தலை விளக்கிக் கொள்ளுதல்.

தேசிய சேமிப்பு வங்கியுடனான சம்பந்தம் ⊙

வாடிக்கையாளர் தேவைகளை அடைவதை ஆக்கபூர்வமான சவால்கள் மூலமாக உறுதிப்படுத்தல்.

சூழல் மற்றும் சமூக நலையான தன்மை



திறன் சேர்க்கை மற்றும் அனுபவம் ⊙

சூழல், சமூக மற்றும் நிலைத்திருத்தல் தொடர்பிலான இடம்பெறக்கூடிய இடர்கள் மற்றும் வாய்ப்புக்கள் பற்றிய விளக்கம்.

தேசிய சேமிப்பு வங்கியுடனான சம்பந்தம் ⊙

நிலைத்திருக்கும் நடைமுறைகள், கொள்கைகள் மற்றும் சூழல் மற்றும் சமூக வெளிப்பாடுகளுக்கு உதவும் முடிவுகளில் தாக்கம் செலுத்துதல்.

● அதிக திறன் அறிவு மற்றும் அனுபவம் ● நடைமுறையான/நேரடியான அனுபவம்

→ அக்கறை முரண்பாடுகள்

பணிப்பாளர் சபையின் உறுப்பினர்கள் வங்கி மீதான மிகச்சிறந்த அக்கறையுடன் உச்ச நம்பிக்கையில் நிதிசார் அல்லது வேறு எந்த வகையிலுமான தேவையற்ற முரண்பாடுகளைத் தவிர்க்கும் வகையில் செயற்படுவதற்கான அர்பணிப்பினைக் கொண்டுள்ளனர்.

குறிப்பிட்ட வியாபாரம் தொடர்பாக அவர்கள் கொண்டிருக்கக்கூடிய முரண்பாடுகள் அல்லது உத்தேச முரண்பாடுகள் குறித்து பணிப்பாளர்கள் உடனடியாக பணிப்பாளர் சபைக்கு தெரிவிக்க வேண்டும். எந்தவொரு விடயத்திலும் அவர்கள் ஆர்வமுள்ள முரண்பாடுகளைக் கொண்ட முடிவுகளின் விவாதங்களிலிருந்து அவர்களை மன்னிக்க பணிப்பாளர்கள் கடமைப்பட்டுள்ளனர்.

உறுப்பினர்கள் ஏதேனும் ஒரு நிகழ்ச்சி நிரலில் ஒரு விடயத்தில் முரண்பாடு ஏதேனும் உள்ளதா என்பதை அறிவிக்க ஒரு நிலையான நிகழ்ச்சி நிரல் உருப்படி சேர்க்கப்பட்டுள்ளதுடன் அதற்கமைவாக குறிப்பெடுக்கப்பட்டுள்ளது. பணிப்பாளர்களுக்கு வழங்கப்படும் எந்தவொரு வசதிகளும் இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்டுள்ள அங்கீகாரத்துடன் இணங்குகின்றன.

ஆண்டுதோறும் தங்கள் விருப்பத்தை அறிவிக்கின்றார்கள் மற்றும் அக்கறை முரண்பாடுகள் இல்லை என்பதை உறுதிப்படுத்த தேவையான நடைமுறைகள் உள்ளன.

வங்கியின் தொடர்புபட்ட நபர் கொடுக்கல் வாங்கல் கொள்கையானது, வங்கி மற்றும் தொடர்புபட்ட நபர்களுக்கிடையிலாக கொடுக்கல் வாங்கல்கள் வெளிப்படையான தன்மை மற்றும் குறித்த கொடுக்கல் வாங்கல் தொடர்பிலான தொடர்புபட்ட நபர்களுக்கிடையே இடம்பெறக்கூடிய முரண்பாடுகள் என்பவற்றை தவிர்ப்பதை நோக்காக கொண்டு வழிகாட்டல்கள் வழங்குகிறது. பணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட ஏதேனும் வங்கிச் சேவைகள் இலங்கை மத்திய வங்கியினால் பரிந்துரைக்கப்பட்ட அதிகாரங்களுக்க இணங்குகிறது. 2022 ஆம் ஆண்டில், நிதி அறிக்கைகளின் பக்கம் 361, குறிப்பு 49.5.2 இல் வெளிப்பட்டுள்ளதைத் தவிர வங்கி அல்லது அதன் துணை நிறுவனங்களினால் எந்தவொரு ஒப்பந்தத்திலும் அல்லது ஏற்பாட்டிலும் எந்த பணிப்பாளருக்கும் குறிப்பிடத்தக்க அக்கறை இல்லை.

→ பணிப்பாளர் சபை கூட்டங்கள்

2022 முடிவடைந்த ஆண்டின் போது 21 திட்டமிடப்பட்ட கூட்டங்களை கூட்டி இருந்தது. இவற்றுக்கான வருகை தகவல்கள் பக்கம் 190 இல் தரப்பட்டுள்ளது. தேசிய சேமிப்பு சட்டத்தின் பரிந்துரைகளுக்கு அமைய சபை ஒவ்வொரு ஆறு கிழமைகளுக்கும் ஒரு தடைவ சபை கூட்டங்களை நடத்துவதுடன் தேவையேற்படுமிடத்து சிறப்புக்கூட்டங்களை நடாத்துகின்றது. சபையானது மாறுபடும் நிலைமைகளுக்கு ஏற்ப ஏற்புடைய தன்மை மற்றும் நெகிழ்ச்சித்தன்மையின் தேவையினை அறிகிறது. தொற்று நிலைமையினை தொடர்ந்த எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் மாறுபடும் வணிக தேவைப்பாடுகளுக்கு ஏற்ப இணையவழி கூட்டங்கள் மூலம் பிரச்சனைகளை தொடர்ச்சியாக மேற்பார்வை செய்தது, இது பொருளாதார நெருக்கடியின் தாக்கம், வங்கியின் உள்ளாட்டு கடன் உச்சப்படுத்தல் (ஐனுமு) மற்றும் அதற்கான பொருத்தமான வங்கியின் உத்திகளை உள்ளடக்கும்.

உத்திகளுக்கு எதிராக வழங்குவதற்கான ஆளுகை செயற்பாட்டில், வங்கியின் 2023 முதல் 2025 மூன்று ஆண்டு மூலோபாய வணிகத் திட்டத்தை வகுப்பதில் நிறைவேற்ற முகாமைத்துவத்திற்கு தெளிவான வழிமுறைகளை வழங்குவதில் பணிப்பாளர் சபை தங்கள் நேரத்தை அர்ப்பணித்ததன் விளைவாக பணிப்பாளர் சபை மதிப்பாய்வு செய்து அதற்கு ஒப்புதல் அளித்தது. இந்த ஆண்டில் பணிப்பாளர் சபை மூலதன நிர்வாகத்தில் தொடர்ந்து நேரத்தை ஒதுக்கியது. உபாயமார்க்க வியாபாரத் திட்டத்தின் செயற்திறன் மற்றும் செயற்பாட்டை மதிப்பாய்வு செய்ததுடன் மேலும் கவனம் இடர் முகாமைத்துவம், இணக்கம் மற்றும் கூட்டிணைந்த ஆளுகை போன்ற விடயங்களில் விவாதங்களை நடாத்தியது.

➔ நிறுவன ஆளுகை

➔ சபை, சபை உப குழுக்கள் மற்றும் 2022 ஆம் ஆண்டிற்கான சமூகமளித்தல்

பணிப்பாளரின் பெயர்	நியமன திகதி	வயது	பணிப்பாளர் தகைமை	பங்குபற்றிய/பங்குபெற்ற தகுதியுடைய						சபை காலம் (வருடங்களில்)
				சபை	ச.க.கு.	ச.ம.வ.ஊ.கு.	ச.நி.கு.	ச.ஒ.இ.மு.கு.	ச.தொதகு	
திருமதி கேசிலா ஐயவர்தன - தலைவர்	26 டிசெம்பர் 2019	63	NED/NID	20/21		11/11				2+
திரு எரங்க ஐயவர்தன - சிரேஷ்ட பணிப்பாளர்	2 ஜனவரி 2020	44	NED/ID	15/21		9/11			5/5	2+
திரு யூ ஜீ ஆர் ஆரியர்தன - பதவி வழிப்பணிப்பாளர்	31 டிசெம்பர் 2018	57	NED/ID	20/21		9/11	3/3	7/7	5/5	4
கலாநிதி எம் கே சி சேனநாயக்க - பதவி வழிப்பணிப்பாளர் (28 பெப்ரவரி 2022 வரை)	11 ஜனவரி 2020	50	NED/NID	3/3	2/2			1/1		2+
திருமதி மனோஹரி அபேயசேகர - பணிப்பாளர்	14 ஜனவரி 2020	47	NED/NID	21/21	14/14					2+
திரு எம் றி ஜே பெரேரா - பணிப்பாளர்	21 பெப்ரவரி 2020	66	NED/NID	20/21				7/7	5/5	2+
திரு. எச் கே டீ லக்ஷ்மன் காமினி - பணிப்பாளர்	14 டிசெம்பர் 2020	68	NED/NID	19/21	14/14		3/3	6/6		1+
திரு. ஜூட் நிலுக்ஷன் - பதவிவழிப் பணிப்பாளர்	28 பெப்ரவரி 2022	52	NED/NID	14/17	10/12		3/3			<1
NED - நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்		NID - சுயாதீனமற்ற பணிப்பாளர்		ID - சுயாதீன பணிப்பாளர்						

அட்டவணை 22 ➔

➔ தற்போதைய சபையின் ஒருங்கிணைப்பு

பணிப்பாளரின் பெயர்	நியமன திகதி	வயது	பணிப்பாளர் தகைமை	சபை காலம் (வருடங்களில்)
கலாநிதி ஹர்ஷ கப்ரால் பிசி தலைவர்	2 மே 2023	63	NED/ID	<1
திரு ஜூட் நிலுக்ஷன் பதவிவழிப் பணிப்பாளர்	28 பெப்ரவரி 2022	52	NED/NID	1+
திரு எஸ் ஆர் டபல்யூ எம் ஆர் பி சத்தகுமார பதவிவழிப் பணிப்பாளர்	27 மார்ச் 2023	52	NED/ID	<1
திரு எச் கே டீ லக்ஷ்மன் காமினி பணிப்பாளர்	14 டிசெம்பர் 2020	68	NED/NID	1+
திரு துஸ்யந்த பஸ்நாயக்க பணிப்பாளர்	31 மார்ச் 2023	58	NED/ID	<1
NED - நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்		NID - சுயாதீனமற்ற பணிப்பாளர்		ID - சுயாதீன பணிப்பாளர்

அட்டவணை 23 ➔

➔ சபையின் உப குழுக்கள்

எந்தவொரு குழு அல்லது குழுக்களுக்கும் அதன் அதிகாரங்கள், தனிவிருப்புரிமைகள் மற்றும் அதிகாரங்களை ஒப்படைக்க பட்டயத்தின் ஊடாக அதிகாரம் வழங்கப்படுகின்றது. ஏனெனில் பிரதிநிதிகளின் சுயாதீன தீர்ப்பை ஊக்குவிப்பதை உறுதி செய்வது பொருத்தமானது என்று கருதுவதுடன், அதிகார சமநிலை மற்றும் கடமைகளை திறம்பட நிறைவேற்ற உதவுகின்றது. முன்கூட்டியே அங்கீகரிக்கப்பட்ட நிபந்தனைகளின் கீழ் அந்தந்த அதிகாரிகள் தொடர்பான விடயங்களை மேற்பார்வையிடுவதற்கு பணிப்பாளர் சபை பொறுப்பாகும், இருப்பினும் பணிப்பாளர் சபை தொடர்ந்தும் குழுக்களின் தீர்மானங்களுக்கான பொறுப்பை தன்னகத்தே தக்க வைத்துக் கொண்டுள்ளது. 2007ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் தேவைக்கேற்ப

சபை கணக்காய்வுக் குழு (BAC), சபை மனித வளம் மற்றும் ஊதியக் குழு (BHRRC), சபை நியமனக் குழு (BNC), மற்றும் சபை ஒருங்கிணைந்த இடர் முகாமைத்துவக் குழு (BIRMC), எனும் கட்டாயக் குழுக்கள் நான்கும் மற்றும் வங்கின் தகவல் தொடர்புத் தொழில்நுட்ப (ICT), கட்டமைப்பினை சுமுகமாக நடத்துவதனை நோக்காக கொண்ட சபை தகவல் தொழில்நுட்ப மூலோபாயக்குழு (BITSC), நிறுவப்பட்டது. சபை செயலாளரே அனைத்து உப குழுக்களுக்கும் செயலாளராவர். கூட்டங்களின் குறிப்புகள் தகவல், மீளாய்வு, கருத்து மற்றும் தேவையான அனுமதிக்காக பணிப்பாளர் சபைக்கு சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும். முன்கூட்டியே அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகள், அமைப்பு, வகிபாகங்கள் மற்றும் பொறுப்புகள், அங்கத்தவர்களின் வருகை, 2022 ஆம் ஆண்டில் கொண்டு நடாத்தப்பட்ட நடவடிக்கைகளை 2023 இற்கான கண்ணோட்டம்

என்பன அந்தந்த குழுக்களின் அறிக்கைகள் அமைந்துள்ள 199 இருந்து 207 வரையுள்ள பக்கங்களில் வழங்கப்பட்டுள்ளன.

➔ முகாமைத்துவக் குழுக்கள்

சபைக் குழுக்களுக்கு மேலதிகமாக, வங்கி முகாமைத்துவக் குழுக்களை நிறுவிடப்பட்டுள்ளது. இது பணிப்பாளர் சபையின் முன்கூட்டியே அங்கீகரிக்கப்பட்ட உப குழுக்களின் பட்டயத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்டுள்ளது. தொழிற்பாட்டு பரப்பெல்லைகளுக்கு இணக்கமாக பொது முகாமையாளர் அல்லது பிரதான நிறைவேற்று அலுவலர் முகாமைத்துவக் குழுக்களின் தலைவராக செயற்படுவார். இந்தக் குழுக்கள் கீழ்வரும் அட்டவணையில் விபரிக்கப்பட்டவாறு வங்கியின் தொழிற்பாடுகள் தொடர்பான முக்கியமான விடயங்களில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளும், அவை வருமாறு:

முகாமைத்துவக் குழு	நோக்கங்கள் மற்றும் பொறுப்புகள்	கட்டமைப்பு
நிறுவன முகாமைத்துவ குழு (CMC)	கொள்கை மற்றும் உபாயமார்க்க உருவாக்கம், கொள்கை மற்றும் உபாயமார்க்க உருவாக்கங்களை தொழில்பாட்டு மட்டங்களில் நடைமுறைப்படுத்தல் தொடர்பான விடயங்களை மேற்பார்வை செய்தல்.	பிரதி பொது முகாமையாளர்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவிகளில் தொழிற்படும் அனைத்து அதிகாரிகளும்.
சொத்து மற்றும் பொறுப்புகள் முகாமைத்துவக் குழு (ALCO)	திரும்பலை உச்சப்படுத்தும் வகையில் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட இடர் ஏற்பு வரம்புக்கு உட்பட்டு சந்தை மற்றும் திரவத்தன்மை இடர்களை பேணுதல்.	பொது முகாமையாளர் அல்லது பிரதான நிறைவேற்று அலுவலர், சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர், நிதி மற்றும் திட்டமிடல், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி, சர்வதேச தொழிற்பாடுகள், கடன், திறைசேரி மற்றும் இடர் முகாமைத்துவப் பிரிவுகளின் பிரதான முகாமைத்துவ நபர்கள்.
கடன் குழு (CC)	வங்கியினுடைய கடன் கொள்கையினை கால ரீதியான மீளாய்வுக்கு உட்படுத்தல், கொள்கைகளை நடைமுறைப்படுத்தல் மற்றும் வங்கியினுடைய இடர் ஏற்பு மட்டத்திற்கு உட்பட்ட வகையில் திரும்பல்களை உச்சப்படுத்தக்கூடிய விதத்தில் ஒரு ஆரோக்கியமான சேர்க்கையைப் பேணுதல்.	பொது முகாமையாளர் அல்லது பிரதான நிறைவேற்று அலுவலர், சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி, சர்வதேச தொழிற்பாடுகள், கடன், திறைசேரி மற்றும் இடர் முகாமைத்துவப் பிரிவுகளின் பிரதான முகாமைத்துவ நபர்கள்.
முதலீட்டுக் குழு (IC)	வங்கியினுடைய முதலீட்டு கொள்கையினை கால ரீதியான மீளாய்வுக்கு உட்படுத்தல் மற்றும் வங்கியினுடைய ஒட்டுமொத்த இடர் ஏற்பு மட்டத்தில் வங்கியின் முதலீட்டு நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தல்.	பொது முகாமையாளர் அல்லது பிரதான நிறைவேற்று அலுவலர், சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி, சர்வதேச தொழிற்பாடுகள், கடன், திறைசேரி மற்றும் இடர் முகாமைத்துவப் பிரிவுகளின் பிரதான முகாமைத்துவ நபர்கள்.
பெறுபெற்று மீளாய்வுக் குழு (PRC)	நிதிசார் பெறுபெற்று, தொடர்ந்து செல்லும், கைவிடப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் பெறுபெற்றுக்கு வசதியளிக்கும் ஏதேனும் துணைத் தொழிற்பாடுகள் ஆகியவற்றின் விருத்திநிலை முதலியவற்றை மீளாய்வு செய்தல்.	பொது முகாமையாளர் அல்லது பிரதான நிறைவேற்று அலுவலர், சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர், அனைத்து பிரதி பொது முகாமையாளர்கள், அனைத்துப் பிரிவுகளினதும் தலைவர்கள் மற்றும் ஆலோசகர்கள், அனைத்து உதவிப் பொது முகாமையாளர்களும், இணக்கப்பட்டு அதிகாரி மற்றும் குழுக்களால் நியமிக்கப்பட்ட பிற உறுப்பினர்கள்.

→ நிறுவன ஆளுகை

முகாமைத்துவக் குழு	நோக்கங்கள் மற்றும் பொறுப்புகள்	கட்டமைப்பு
கிளைத் தொழிற்பாடுகள் உந்துதல் குழு (BOSC)	பகிர்ந்தளிக்கப்பட்ட நிதிசார் அதிகாரங்களுடன் கிளைகளின் தொழிற்பாடுகளை ஸ்திரப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்தல்.	பொது முகாமையாளர் அல்லது பிரதான நிறைவேற்று அலுவலர், சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி, சட்டம் மற்றும் வளாகங்களின் பிரிவுகளின் பிரதான முகாமைத்துவ நபர்கள்
தகவல் தொழில்நுட்ப வழிகாட்டல் குழு (ITSC)	வங்கியின் வியாபார உபாயமார்க்கங்களுடன் தகவல் தொழில்நுட்ப உபாயமார்க்கங்கள் சமாந்தரமாக செல்கின்றது என்பதை உறுதிப்படுத்தல்.	பொது முகாமையாளர் அல்லது பிரதான நிறைவேற்று அலுவலர், சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர் அபிவிருத்தி, சர்வதேச தொழிற்பாடுகள், கடன், திறைசேரி, சட்டம், மனித வள அபிவிருத்தி, சந்தைப்படுத்தல், தகவல் தொழில்நுட்பம், இணக்கம் மற்றும் இடர் முகாமைத்துவப் பிரிவுகளின் பிரதான முகாமைத்துவ நபர்கள்.
சந்தைப்படுத்தல் குழு (MKTC)	பணிப்பாளர் சபை மற்றும் நிறுவன வணிக முகாமைத்துவம் ஆகியவற்றுக்கு சந்தைப்படுத்தல் ஆலோசனை நிபுணத்துவம் மற்றும் உதவிகளை வழங்குதல் வங்கியினுடைய சந்தைப்படுத்தல் செயற்பாடு தொடர்பான படிவங்களில் முதல் ஆய்வு மற்றும் வழிகாட்டல்களை வழங்குதல்.	பொது முகாமையாளர் அல்லது பிரதான நிறைவேற்று அலுவலர், சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் தொழிற்பாடுகள் மற்றும் சந்தைப்படுத்தல் பிரிவுகளின் பிரதான முகாமைத்துவ நபர்கள்.
தொழிற்பாட்டு இடர் முகாமைத்துவக் குழு (ORMC)	தொழிற்பாட்டு இடர்முகாமைத்துவ நுட்பங்களை நடைமுறைப்படுத்தல் மற்றும் பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் உள்ளக கட்டுப்பாடுகள் ஊடாக நாணயத் தன்மையினை பாதுகாத்தல் ஆகிய செயற்பாடுகளை மேற்கொள்ளல், வங்கியின் இடர்களை முகாமை செய்தல்.	பொது முகாமையாளர் அல்லது பிரதான நிறைவேற்று அலுவலர், சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர் மற்றும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி, தொழிற்பாடுகள், மனித வள அபிவிருத்தி, சந்தைப்படுத்தல், தகவல் தொழில்நுட்பம், துணைச் சேவைகள், ஆதன முகாமை, சட்டம், இணக்கம் மற்றும் இடர் முகாமைத்துவ இணக்கப்பாடு மற்றும் தகவல் பாதுகாப்பு பிரிவுகளின் பிரதான முகாமைத்துவ நபர்கள்.
உற்பத்தி வீருக்கீக் குழு (PDC)	அதிகரித்துச் செல்லும் போட்டிக்கு முகம் கொடுக்கும் வகையில் புத்தாக்கம் மிக்க உற்பத்திகளை விருத்தி செய்வதன் மூலம் நீண்டகால பெறுமதி சேர்த்தலை மேற்பார்வை செய்தல்.	பொது முகாமையாளர் அல்லது பிரதான நிறைவேற்று அலுவலர், சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர் மற்றும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி, தொழிற்பாடுகள், சர்வதேச தொழிற்பாடுகள், தகவல் பாதுகாப்பு, சில்லறைக் கடன், சந்தைப்படுத்தல் மற்றும் திட்டமிடல் பிரிவுகளின் பிரதான முகாமைத்துவ நபர்கள்.
மனித வளக் குழு (HRC)	வங்கியின் உபாயமார்க்க நோக்கங்களுடன் இணக்கமாக மனித வளத்தினை விருத்தி செய்தல்.	பொது முகாமையாளர் அல்லது பிரதான நிறைவேற்று அலுவலர், சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல், மனித வள அபிவிருத்தி, கடன் மற்றும் சட்டப் பிரிவுகளின் பிரதான முகாமைத்துவ நபர்கள்.
நிறுவன பெறுகைக் குழு (சிறியவை)	வங்கியின் பெறுகை செயன்முறையை சீராக மேற்கொள்ளல்	பொது முகாமையாளர் அல்லது பிரதான நிறைவேற்று அலுவலர் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல், தொழிற்பாடுகள் பிரிவுகளின் பிரதான முகாமைத்துவ நபர்கள், நிதி அமைச்சின் பிரதிநிதி.
நிறுவன பெறுகைக் குழு (பாரியவை)	வங்கியின் பெறுகை செயன்முறையை சீராக மேற்கொள்ளல்	பொது முகாமையாளர் அல்லது பிரதான நிறைவேற்று அலுவலர் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல், தொழிற்பாடுகள் பிரிவுகளின் பிரதான முகாமைத்துவ நபர்கள், நிதி அமைச்சின் பிரதிநிதி
நிறைவேற்றத்தர பெறுகைக் குழு (EPC)	வங்கியின் பெறுகை செயன்முறையை சீராக மேற்கொள்ளல்	சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர், பிரதிப் பொது முகாமையாளர் (கடன்), பிரதான முகாமையாளர் (நிதி)

முகாமைத்துவக் குழு	நோக்கங்கள் மற்றும் பொறுப்புகள்	கட்டமைப்பு
நிறுவன நிலைத்திருத்தல் குழு (CSC)	நிலையான செயற்திறன் மற்றும் மேம்பாட்டுடன் இணைக்கப்பட்ட கூட்டிணைந்த நோக்கங்களால் வரையறுக்கப்பட்டுள்ள படி, தினசரி வியாபார நடவடிக்கைகளில் நெறிமுறை, சமூக மற்றும் சுற்றுச் சூழல் பொறுப்பை ஒருங்கிணைப்பதன் மூலம் முக்கிய நலன்விரும்பிகளுக்கான ஆதரவு மதிப்பு உருவாக்கம்.	பொது முகாமையாளர் அல்லது பிரதான நிறைவேற்று அலுவலர், சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர், கடன் சர்வதேசம் சந்தைப்படுத்தல், தொழிற்பாடுகள், மனிதவளம் மற்றும் நிதி மற்றும் திட்டமிடல் பிரிவுகளின் பிரதான முகாமைத்துவ அதிகாரிகள்.
சிரேஷ்ட முகாமைத்துவ குழு (SMC)	மனிதவளம் தொடர்பான விடயங்களை ஆராய்தல்.	பொது முகாமையாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி, சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர், பிரதிப் பொது முகாமையாளர் (கடன்), பிரதிப் பொது முகாமையாளர் (மனிதவள அபிவிருத்தி), மற்றும் பிரதிப் பொது முகாமையாளர் (கணக்காய்வு).
தகவல் பாதுகாப்புக் குழு (ISC)	வங்கியின் தகவல் பாதுகாப்பினை முகாமை செய்தல் மற்றும் தேவையான கட்டுப்பாடுகளை அமுல்படுத்தல் மற்றும் வங்கியின் தகவல் பாதுகாப்பினை அதிகரிக்க மற்றும் இணக்கப்பாடுகளை முன்னேற்ற குறித்த கட்டுப்பாடுகளின் செயற்றிறனை மதிப்பீடு செய்தல்.	பொது முகாமையாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி, சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர், பிரதிப் பொது முகாமையாளர் (தொழிற்பாடுகள்), சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு அலுவலர் (CISO), தகவல் தொழில்நுட்பம், மனித வளம் மற்றும் பாதுகாப்பு பிரிவுகளின் பிரதான முகாமைத்துவ அதிகாரிகள்

அட்டவணை 24 ➔

➔ **மீள் தேர்வு மற்றும் கிராஜினாமா**

அரசுக்கு சொந்தமாகிய வங்கியாக, தேசிய சேமிப்பு வங்கியின் பணிப்பாளர்களை நியமித்தல் 1971 ஆம் ஆண்டு 30 ஆம் இலக்க தேசிய சேமிப்பு வங்கிச் சட்டம் மற்றும் அதன் பின்னரான திருத்தங்களுக்கு அமைவாக மேற்கொள்ளப்படுகின்றது. அதன்படி, அரசுக்கு பொறுப்பான அமைச்சரால் நியமிக்கப்பட்ட ஏழு பணிப்பாளர்களில் ஒருவர் திறைசேரி செயலாளராகவோ அல்லது அவரது பிரதிநிதியாகவோ இருத்தல் வேண்டும் என்பதுடன், மற்றவர் தேசிய சேமிப்பு வங்கிச் சட்டத்தின் படி தபால் மா அதிபராகவோ அல்லது அவரது பிரதிநிதியாக இருத்தல் வேண்டும். தேவையான நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டால், அந்த நியமனங்களுக்கு இலங்கை மத்திய வங்கி ஒப்புதல் அளிக்கின்றது. 2007 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் நிறுவன ஆளுகைப் பணிப்பரைக்கு அமைவாக ஒரு பணிப்பாளரின் சேவைக் காலம் ஒன்பது ஆண்டுகளுக்கு வரையறுக்கப்படுகின்றது. பணிப்பாளர்களின் கிராஜினாமாக்கள் மற்றும் மீள்தேர்தல் இலங்கை மத்திய வங்கிக்கு உரிய முறையில் அறிவிக்கப்பட்டு 1971 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க தேசிய சேமிப்பு வங்கிச் சட்டம் மற்றும் பிற்பட்ட அதன் திருத்தங்களின்படி செய்யப்படுகின்றது. பணிப்பாளர் பற்றிய விபரங்கள் மற்றும் மாற்றங்கள் பக்கம் 190 இல் தரப்பட்டுள்ளது.

➔ **பணிப்பாளர் சபை புகுமுகம் மற்றும் பயிற்சி**

புதிய பணிப்பாளர்களை பணிப்பாளர் சபையின் முழுமையான விவாதங்களுக்கு பங்களிப்பு செய்வதற்கு இயலுமானதாக, வங்கி மற்றும் அதன் தொழிற்பாடுகள் தொடர்பாக அவர்கள் போதியளவு அறிவூட்டப்பட்டுள்ளார்கள் மற்றும் அவசியமான அறிவினைக் கொண்டுள்ளார்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்காக சரியான முறையில் முன்னிறுத்தப்பட்ட புகுமுகம் மற்றும் பயிற்சியின் அவசியத்தை வங்கி அடையாளம் கண்டுள்ளது. அத்துடன் இது பணிப்பாளர்களின் நம்பகமான மற்றும் சட்டரீதியான கடமைகளை மேலும் கோடிட்டுக் காட்டுகின்றதுடன் சட்ட மற்றும் நிர்வாகம் தொடர்பான அனைத்துக் கடமைகளுக்கும் வழிகாட்டுதலை வழங்குகின்றது. புதிய பணிப்பாளர்களுக்கு பயிற்சியுடன் 1971 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க தேசிய சேமிப்பு வங்கி மற்றும் அதன் திருத்தங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள பணிப்பாளர் சபையின் தீர்வுத் தொகுதி மற்றும் கையேட்டு அணுகல், இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்டுள்ள பணிப்புரைகள், பணிப்பாளர் சபையின் பட்டியம், பணிப்பாளர் சபையின் உப குழுக்களின் பட்டியங்கள், ஏனைய பொருத்தமான சட்டங்கள், சுற்றறிக்கைகள் மற்றும் ஏனைய நியமனங்கள் தொடர்பான ஆவணங்கள் வழங்கப்படுகின்றது. பணிப்பாளர்கள் பொருளாதாரம், ஒழுங்குமுறை

மற்றும் தொழில்துறை போக்குகளில் பணிப்பாளர்களை நிலையொத்து வைத்திருப்பதற்கு உதவும் பணிப்பாளர் சபை செயலாளரிடமிருந்து தங்கள் காலவரையறை முழுவதும் தகவல் புதுப்பிப்புகள் மற்றும் பயிற்சியினைப் பெறுகின்றார்கள். பணிப்பாளர்கள் ஒழுங்குமுறைப்படுத்துனர்கள் அல்லது ஏதேனும் ஏனைய அதிகாரசபைகளினால் ஒழுங்குபடுத்தப்படும் பயிற்சி/அறிந்துகொள்ளல் நிகழ்ச்சித்திட்டங்களில் பங்குபற்றுகின்றார்கள்.

➔ **தகவல்களை அணுகுதல்**

பணிப்பாளர்கள் அனைத்து தகவல்களுக்கும் கட்டுப்பாடற்ற அணுகலைக் கொண்டுள்ளதுடன், அவர்களின் கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்றத் தேவையான ஆதாரங்களும் உள்ளன. 1971 ஆம் ஆண்டின் 30 ஆம் ஆண்டின் தேசிய சேமிப்பு வங்கிச் சட்டம் மற்றும் சுயாதீனமான தொழில்முறை ஆலோசனையின் திருத்தங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் வங்கியின் செலவில் வெளிநிபுணர் ஆலோசனைக்கான அணுகல் பணிப்பாளர்களுக்கு கிடைக்கின்றது. பணிப்பாளர்களுக்கு அவசியமான விவாதங்களை மேற்கொள்வதற்கு போதிய நேரம் கிடைப்பதற்காக முறைமையின் ஊடாக பணிப்பாளர் சபைப் பத்திரங்களை சுற்றுநிரும் செய்வதற்கு அவர்களுக்கு இலத்திரனியல் பணிப்பாளர் சபைப் பத்திர முறைமை கிடைக்கப் பெறுகின்றது.

➔ நிறுவன ஆளுகை












➔ 2022 இல் முக்கிய கவனம் செலுத்தும் பகுதிகள்







மிக மோசமான நாட்டின் பொருளாதார நெருக்கடியானது நிறுவன ஆளுகைக்கு முக்கியத்துவம் பெற்றதற்குடன் சபையானது எவ்வாறு தனது கடமைகளை நிறைவேற்றி மதிப்பினை உருவாக்க ஒரு பன்முக மூலோபாயம் தேவைப்பட்டது. வெளிப்படையான தன்மை, சிறந்த செயற்றிறன், வினைத்திறனான

கட்டுப்பாடுகள், நேர்மையான மற்றும் சிறந்த வங்கி தொழிற்பாடுகளுக்கிடையிலான கலாச்சாரம் என்பன ஊடாக ஆளுகை கட்டமைப்பின் உயர்தரத்தினை அடைதலினையும் நிதி செயற்றிறன் மற்றும் திரவத்தனமையிடையே சமநிலையினை பேணுவதை சபை உறுதிப்படுத்தல். வணிகத்தின் வழமையான ஆளுகை தேவைப்பாடுகளை முகாமை செய்வதோடு, ஒருங்கிணைந்த விரிவான மற்றும் ஏற்புடைய பதில்களை வழங்க























கூடிய நடைமுறையான அணுகுமுறையினை கொண்டிருந்தது. வங்கியின் மீள் முதலீட்டுக்கான வாய்ப்புக்கள், மறுஅளவிடுதல் மற்றும் மாற்றங்களுடனான இடர் முகாமைத்துவம் மேற்பார்வை செய்யப்பட்டது.

2022 ஆம் ஆண்டுக்கான சபையின் பிரதான நோக்குகள் மற்றும் அக்கறைதாரர் குழுக்கள், குறுங்கால மற்றும் இடைக்கால நோக்கங்கள் மற்றும் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் பின்வரும் அட்டவணையில் தரப்பட்டுள்ளது.

2022 இன் சபை நடவடிக்கைகள்	பெறுபெறு	குறுகிய மற்றும் இடைக்கால தந்திரோபாய இலக்குகள்	அக்கறைதாரர்	2022 ஆளுகை இலக்குகள்
<p>நிறுவன தந்திரோபாயம், செயற்பாடு மற்றும் அறிக்கையிடல்</p> <ul style="list-style-type: none"> வங்கியின் தந்திரோபாயங்களை தீர்மானிக்க ஆழமான கலந்தரையாடல்கள் மற்றும் பொருளாதார நெருக்கடி மற்றும் வங்கி தொழிற்பாடும் சூழலில் அதன் மூலதனம், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு, திரவத்தன்மையினை பாதுகாத்தல் மற்றும் வாடிக்கையாளருக்கு உதவும் வகையில் 2023-2025 க்கான தந்திரோபாய வணிக திட்டத்தினை அங்கீகரித்தமை. இந்த பொருளாதார நெருக்கடி யின் தாக்கங்கள் சில காலத்திற்கு தொடரும் என்பதால் தந்திரோபாயம் மற்றும் திட்டங்கள் மற்றும் அதன் அமுல்படுத்த மேற்பார்வை செய்யும். மேலதிக விபரங்களுக்கு பக்கம் 70 முதல் 89 வரை வாசிக்கவும். திருத்தப்பட்ட 2022 மற்றும் 2023 பாதிட்டினை அங்கீகரித்தமை அங்கீகரிக்கப்பட்ட இடைக்கால நிதி அறிக்கைகள் மற்றும் வருடாந்த நிதி அறிக்கைகள் பொருளாதாரம் மற்றும் நிதி தாக்கங்கள் பற்றி ஆழமாக ஆராய்தல் 	<ul style="list-style-type: none"> சிறப்பாக முகாமை செய்யப்படும் வங்கி நோக்கத்திற்காக மற்றும் பெறுமதி உருவாக்கம் மற்றும் வழங்கலுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. வங்கியின் இலக்கு மற்றும் மதிப்புகள் தந்திரோபாயத்தினால் அடையப்பட்டமை மதிப்பு உருவாக்கத்திற்கு அக்கறைதாரர்களின் நம்பிக்கை பங்களிப்பினை அளிக்கிறது. 	    	     	<ul style="list-style-type: none"> தொழிற்பாட்டு சூழலில் அங்கீகரிக்கப்பட்ட 2023-2025க்கான தந்திரோபாய வணிக திட்டத்தின் அமுலாக்கத்தினை மேற்பார்வை செய்தல் மற்றும் பேரின பொருளாதார நிச்சயமற்ற தன்மைகளை கருத்தில் கொள்ளல். 2024-2026 க்கான தந்திரோபாய வணிக திட்டத்தினை அங்கீகரித்தல் திருத்தப்பட்ட 2023 மற்றும் 2024 பாதிட்டினை அங்கீகரித்தல்

2022 இன் சபை நடவடிக்கைகள்	பெறுபேறு	குறுகிய மற்றும் இடைக்கால தந்திரோபாய இலக்குகள்	அக்கறைதாரர்	2022 ஆளுகை இலக்குகள்
<p>தொழில்நுட்பம்</p> <p>☛ தொழில்நுட்ப மாற்றம் மற்றும் டிஜிட்டல் பயணத்தினை மேற்பார்வை செய்தல் மற்றும் அந்த நோக்கத்துடன் வங்கியில் நடைபெறுகின்ற சேவைகளை தொடர்ந்து வழங்குவதை உறுதி செய்தல், ஒரு உகந்த வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் நிலையான தன்மைளை உணர்த்தல்.</p>	<p>☛ தொழில்நுட்பம் நிறைந்த சூழலில் கறுகறுப்பாக இருப்பது</p>			<p>☛ தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பயணம் என்பவற்றை வங்கி மேற்பார்வையிட்டு நிலையான விநியோகம் சேவைகள். ஒரு பாதுகாப்பான மற்றும் நிலையான வாடிக்கையாளர் அனுபவம் (வித்தியாசமான வாடிக்கையாளர் பிரிவுகளை) இனம்காணல் மற்றும் நிலையான மதிப்பு உருவாக்கம் என்பதனை உறுதி செய்ய வேண்டும்.</p>
<p>வாடிக்கையாளர்கள்</p> <p>☛ தொற்றுநோய் காலங்களின் போது வாடிக்கையாளர்கள் ஆதரவு, தடையற்ற சேவைகள் மற்றும் விநியோக சேவைகள் வழங்கப்பட்டது</p> <p>☛ தகவல் தொடர்பு பற்றி வாடிக்கையாளரிடம் வங்கியின் அணுகுமுறை பற்றி தொடர்பாடப்பட்டது.</p>	<p>☛ தந்திரோபாய இலக்குகளை அடைய வாடிக்கையாளர் மையமாக இருத்தல்.</p>			<p>☛ வாடிக்கையாளர் மையமாக வங்கியின் முன்னேற்றத்தை கண்காணித்து மதிப்பிடுதல்.</p>
<p>இடர் முகாமைத்துவம்</p> <p>☛ இடர் நாட்ட தன்மை</p> <p>☛ இடர் நாட்ட தன்மை அளவீடுகள்</p> <p>☛ ஒருங்கிணைந்த இடர் முகாமை கட்டமைப்பு</p> <p>☛ சைபர் பாதுகாப்பு இடர் மதிப்பீடு</p> <p>☛ கட்டுப்பாட்டு செயற்றிறன் மதிப்பாய்வு</p> <p>☛ வழக்கமாக இடர் அறிக்கைகள்</p> <p>☛ சபை ஒருங்கிணைந்த இடர் முகாமைத்துவ குழுவினால் வழங்கப்படும் இடர் அறிக்கைகள்</p> <p>☛ 2022 இன் உள்ளக மூலதன போதுமான தன்மை மதிப்பீட்டுச் செயன்முறை அறிக்கையை (ICAAP) அங்கீகரித்தல்</p>	<p>☛ இடர் மற்றும் இணங்குவிப்பு முகாமை நடைமுறைகள் உள்ளதன் மூலம் வங்கி அதன் தந்திரோபாயத்தை அடைவதற்கு முன்னுரிமை படுத்தப்பட்டுள்ளது.</p> <p>☛ தகவல் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பில் பொறுப்பு மற்றும் நெறிமுறை பயன்பாடு.</p>			<p>☛ செயற்றிறனுக்கான அணுகுமுறை இடர் முகாமை பற்றி அறிந்திருத்தல் மற்றும் பேரின பொருளாதாரம், அதன் பொருளாதாரத்தின் காரணிகளை வங்கி கண்காணிக்கிறது.</p>

→ நிறுவன ஆளுகை

2022 இன் சபை நடவடிக்கைகள்	பெறுபேறு	குறுகிய மற்றும் இடைக்கால தந்திரோபாய இலக்குகள்	அக்கறைதாரர்	2022 ஆளுகை இலக்குகள்
<p>ஒழுங்குறுத்துகை இணக்கப்பாடு</p> <p>☛ ஏதேனும் ஒழுங்குறுத்துகை திருத்தங்களை கருதல்</p>	<p>☛ ஒழுங்குறுத்துகை தேவைப்பாடுகளுடன் இணங்குதல்</p>	 	  	<p>☛ வங்கியானது ஒழுங்குறுத்துகை தேவைப்பாடு மற்றும் துறைசார் சிறந்த நெறிமுறைகளுடன் 100% இணங்கல்</p>
<p>அக்கறைதாரர் உறவுகள்</p> <p>☛ அக்கறைதாரர்களை அடையாளம் கண்டு வழிநடத்தியது. அக்கறைதாரரின் உருவாக்கம் மற்றும் செயற்படுத்தல் ஈடுபாட்டு உத்திகள்</p> <p>☛ வழக்கமான மற்றும் எளிதாக்கும் நிர்வாகத்தை இயக்கி பங்குதாரருடன் தொடர்புடைய தொடர்பு</p>	<p>☛ அக்கறைதாரரை உள்ளடக்கிய அணுகுமுறை செயல்படுத்துவதில் நிர்வாக தந்திரங்கள் மற்றும் பொறுப்புகள்</p> <p>☛ வங்கியின் நியாயமான சமநிலை தேவைகளுக்கு இடையில் ஆர்வங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் அக்கறைதாரர் தேவைகள் மற்றும் சிறப்பு ஆர்வம்</p> <p>☛ ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல், சமூக மற்றும் நிர்வாகம் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் வங்கியின் உத்தி நீண்டகால செயற்படுத்த மதிப்பு உருவாக்கம்</p>	      	     	<p>☛ செயல் முறை மேம்பாடுகளை தேவையான அக்கறைதாரரின் ஈடுபாட்டினை மேற்பார்வை செய்தல்</p>
<p>நிறுவன ஆளுகை</p> <p>☛ ஒழுங்குறுத்துனர்களால் வெளியிடப்பட்ட நிறுவன ஆறுகைக்கான பணிப்புரைகளை கருத்திற்கொண்டு அதனுடனான இணங்குவிப்பு நிலையை மதிப்பாய்வு செய்தல்.</p>	<p>☛ தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும் சபையின் செயற்றிறன்</p> <p>☛ இணக்க ஒழுங்குமுறை திசைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்</p>	 	 	<p>☛ சிறந்த ஆளுகை தர நிலைகளின் இணக்கப்பாட்டை வங்கி மேற்பார்வை செய்தல்</p>

➔ இடர் முகாமைத்துவத்தில் பணிப்பாளர் சபையின் வகிபாகம்

வங்கியின் வணிக உபாயமார்க்கத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இடர் முகாமைத்துவத்தை சீரமைப்பதை பணிப்பாளர் சபை அடையாளம் காட்டுகின்றது. இடர் முகாமைத்துவம் குறித்த விவேகமான மேற்பார்வை பணிப்பாளர் சபைக்குள் ஆழமாக வேருன்றியுள்ளதுடன், மேலும் இது வங்கியின் இடர் முகாமைத்துவச் செயற்பாடு தொடர்பாக தனது கடமைகளை நிறைவேற்றுவதில் அதன் பொறுப்பை பணிப்பாளர் சபையின் ஒருங்கிணைந்த இடர் முகாமைத்துவ குழுவிற்கு வழங்கியுள்ளது. அந்த வகையில் வங்கியானது பலமான இடர் முகாமைத்துவ சட்டகத்தினை உருவாக்கியுள்ளதுடன், வங்கியினுடைய இடர் அளவினைக் கையாளுவதற்கான இடர் ஏற்பு வரம்புகள், சகிப்புத்தன்மை மட்டங்கள் மற்றும் இடரினைக் கண்காணிப்பதற்கான பொறிமுறைகள் ஆகிய உருவாக்கப்பட்டுள்ளன. பணிப்பாளர் சபையானது சபை ஒருங்கிணைந்த இடர் முகாமைத்துவ குழுவினால் சீரான கால இடைவெளிகளில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகளின் அடிப்படையில் இடர் தொடர்புபட்ட விடயங்களைக் கண்காணிக்கின்றது. ஒப்புக் கொள்ளப்பட்ட இடர் சகிப்பு மட்டங்களில் இருந்து ஏதேனும் விலகல்களுக்கு நிர்வாகத்திடம் தெளிவுபடுத்தல் கோரப்பட்டதுடன் அதனை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கத் தேவையான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டது. நீண்டகால வணிகத் திட்டமிடல் செயல்முறை தொடர்பான இடரினை நன்கு நிர்வகித்த செய்யும் உபாயமார்க்க வணிகத் திட்டம் குறித்த கலந்துரையாடலின் போது வணிகத்தில் உள்ள இடர்கள் பரிசீலிக்கப்பட்டு ஆழமாக விவாதிக்கப்பட்டு மதிப்பாய்வு செய்யப்பட்டன (மேலதிக விபரங்களுக்கு இடர் மீளாய்வு அறிக்கை பக்கம் 208 முதல் 236 பார்வையிடவும்).

➔ தலைவர் மற்றும் பிரதான நிறைவேற்று அலுவலரின் வகிபாகங்கள்

1971ஆம் ஆண்டு தேசிய சேமிப்பு வங்கிச் சட்டம் மற்றும் அதன் பின்னரான திருத்தங்கள், இலங்கை மத்திய வங்கியின் பணிப்புரைகள் மற்றும் கைத்தொழிந்துறையின் சிறந்த நடைமுறைகள் என்பவற்றுக்கு இணங்கும் வகையில் நியமனம் மற்றும் வகிபாக தெளிவாக்கலுக்கான முகாமைத்துவத்துவ பங்களிப்புக்கான சாட்டுதல் மற்றும் அதிகாரம் மற்றும் பொறுப்புகளின் வினைத்திறனான பின்பற்றல்கள் என்பவற்றை வங்கி உறுதி செய்கின்றது. தலைவர் மற்றும் பொது

முகாமையாளர், பிரதான நிர்வாக அலுவலர் ஆகியோரின் வகிபாகங்கள் தனித்தனியாக உள்ளதுடன், அவற்றின் தனிப்பட்ட பொறுப்புகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. எந்தவொரு தனி நபருக்கும் தடையற்ற முடிவெடுக்கும் அதிகாரங்கள் இல்லை என்பதையும், அதிகாரம் மற்றும் அதிகாரத்தின் பொருத்தமான சமநிலைகள் இருப்பதை உறுதி செய்வதற்கும் பொறுப்புகளைப் பிரித்து வழிவகுக்கப்பட்டுள்ளது.

தலைவர் ஒரு சுயாதீனமற்ற நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக இருக்கின்றார். பொது முகாமையாளர் பணிப்பாளர் சபையினால் நியமிக்கப்பட்ட ஒரு முக்கிய முகாமைத்துவ பணியாளராக இருக்கின்றார், அவர் பிரதான நிறைவேற்று அலுவலராகவும் இருப்பார், ஆனால் பணிப்பாளர் சபை உறுப்பினராக இருக்கமாட்டார். தலைவர் மற்றும் பொது முகாமையாளர்/பிரதான நிறைவேற்று அலுவலரின் வகிபாகங்கள் மற்றும் பொறுப்புக்களை பணிப்பாளர் சபை பட்டியம் தெளிவாக வரையறுக்கின்றது. தலைவரானவர், பணிப்பாளர் சபைக்குத் தலைமைத்துவம் வழங்குதல், பணிப்பாளர் சபையின் பயனுறுதி வாங்கித் தொழிற்பாட்டுக்கு வசதி அளித்தல், அதிகாரத்தை கையாளுதல் மற்றும் வங்கியின் சிறந்த நிறுவன ஆளுகையினை மேம்படுத்தல் மற்றும் பேணுதல் ஆகிய பொறுப்புகளை கொண்டுள்ளார். பொது முகாமையாளர், பிரதான நிறைவேற்று அலுவலர் மற்றும் பணிப்பாளர் சபை செயலாளருடன் கலந்தாலோசித்து நிகழ்ச்சி நிரலை அமைக்கின்றனர். பணிப்பாளர் சபையின் கடமைகளை நிறைவேற்றுவதில் தகவலறிந்த முடிவுகளை எடுப்பதற்காக பணிப்பாளர் சபை போதுமான தகவல்களைப் பெறுவதை தலைவர் உறுதி செய்கின்றதுடன், பணிப்பாளர் சபைக் கூட்டங்களில் அங்கத்தரவர்களின் திறம்பட்ட பங்கேற்பு, பங்குதாரருடன் பயனுள்ள தகவல்தொடர்பு மற்றும் பிரதான முகாமைத்துவப் நபர்களுடன் திறந்த தொடர்பு என்பவற்றைக் கொண்டுள்ளார்.

பணிப்பாளர் சபையினால் ஒப்படைக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட இடர் நாட்டத்தன்மை நிலைகளுக்குள் வங்கியின் உபாயமார்க்கம் மற்றும் வியாபாரத்தின் அன்றாட முகாமைத்துவம் ஆகியவற்றை வழிவகுத்தல், மேம்படுத்தல் மற்றும் செயல்படுத்தல் ஆகியவற்றுக்கு பொது முகாமையாளர்/பிரதான நிறைவேற்று அலுவலர் பொறுப்பேற்கின்றார். பொது முகாமையாளர், பிரதான நிறைவேற்று அலுவலர் நிறுவன முகாமைத்துவக் குழுவினருக்கு தலைமைத்துவத்தை வழங்குகின்றதுடன் நிறுவன நிர்வாக கட்டமைப்பில் அனுமதிக்கப்பட்ட அவர்களுடைய அதிகாரத்தின் அம்சங்களை நிறுவன முகாமைத்துவ உறுப்பினர்களுக்கு வழங்குகின்றார். முகாமைத்துவ குழுக்களுக்குத் தலைமை தாங்குவதோடு, வங்கியின்

செயல்திறன் குறித்த துல்லியமான, சரியான நேரத்தில் மற்றும் தெளிவான தகவல்களை பணிப்பாளர் சபை பெறுவதை உறுதி செய்கின்றார். பொது முகாமையாளர், பிரதான நிறைவேற்று அலுவலர் வங்கியின் விவகாரங்களை மேற்கொள்ளும் போது நல்ல நிறுவன ஆளுகையும் உயர்ந்த தரங்களும் பயன்படுத்தப்படுவதையும் பராமரிப்பதையும் உறுதி செய்கின்றார்.

➔ பணிப்பாளர் சபை செயலாளரின் வகிபாகம்

சபையின் செயலாளர் பணிப்பாளர் சபையின் செயற்பாடுகள் ஒழுங்காக பின்பற்றப்படுதல் மற்றும் மீளாய்வு செய்யப்படுதலை உறுதி செய்வதில் ஒரு முக்கிய வகிபாகத்தைக் கொண்டிருக்கின்றார். பணிப்பாளர் சபையின் செயலாளரது பொறுப்புகள் பின்வருமாறு சுருக்கமாக கூறப்படுகின்றன:

- ➔ சபை மற்றும் உபகுழுக்களுக்கான அனைத்து கூட்டங்களுக்கும் தேவையானவற்றை உறுதிப்படுத்தல்
- ➔ பணிப்பாளர் சபை மற்றும் உப குழுக்களின் அனைத்துக் கூட்டங்கள் தொடர்பான கூட்ட அறிக்கைகளைப் பேணுதல்
- ➔ பணிப்பாளர் சபையினது ஒழுக்க விதிகள் மற்றும் சட்ட ரீதியான இணக்கப்பாட்டு தன்மையினை உறுதி செய்தல்
- ➔ பணிப்பாளர் சபையின் பயனுறுதி வாங்கித் தொழிற்பாட்டை உறுதி செய்தல்
- ➔ பணிப்பாளர் சபை மற்றும் உப குழுக்களின் அனைத்துக் கூட்டங்கள் தொடர்பான தொழில்சார் ஆலோசனைகளை தலைவருக்கு வழங்குதல்
- ➔ தொடர்புபட்ட சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள் தொடர்பாக பணிப்பாளர்களுக்கு தொழில்சார் ஆலோசனைகளை வழங்குதல். நிறுவன ஆளுகைக்கான கோட்பாடுகள் மற்றும் தொடர்புபட்ட ஒழுக்கவிதி மற்றும் சட்டங்களுக்கு இணக்கமான தன்மையினை உறுதி செய்தல்
- ➔ பணிப்பாளர் சபை மற்றும் உப குழுக்களின் அனைத்து பதிவுகள், கூட்ட அறிக்கைகளைப் மற்றும் ஏனைய ஆவணங்களை பாதுகாத்தல்
- ➔ சபை பற்றிய சுற்றுநிருபங்கள் நேரத்திற்கு வழங்கப்பட்டிருந்தமை மற்றும் பணிப்பாளர் சபையின் முடிவுகளை நேரத்திற்கு முகாமைத்துவத்திற்கு தொடர்பாடுதல்

➔ நிறுவன ஆளுகை

- சபையின் உப குழுக்கள் மேற்கொள்ளும் தீர்மானங்கள் மற்றும் அவற்றின் வெளிப்பாடுகள் ஆகியன தொடர்பாக உரிய வகையில் சபை தகவல்களை பெற்றுக்கொள்வதை உறுதி செய்தல்.
- சபை முடிவுகளின் முகாமைத்துவ அமுல்படுத்தல்கள் பின்தொடரல் மற்றும் சபைக்கு அறிக்கையிடல்

ஓர் முக்கிய முகாமை நபர் என்னும் வகையில் செயலாளரது நியமனம் மற்றும் பதவி நீக்கம் ஆகியன சபை நியமன குழுவுடன் தொடர்புபட்டதாகும்.

➔ பணிப்பாளர்களது சம்பளம் மற்றும் நிர்ணய முறை

1971ஆம் ஆண்டு 30ஆம் இலக்க தேசிய சேமிப்பு வங்கியின் சட்டம் மற்றும் அதன் திருத்தங்களுக்குட்பட்டு, பணிப்பாளர்களின் சம்பளமானது தொடர்புபட்ட அமைச்சரினால் தீர்மானிக்கப்படும். எந்த ஒரு பணிப்பாளரும் தன்னுடைய சம்பளத்தை தீர்மானிப்பது தொடர்பான விடயங்களில் தொடர்புபடுவதில்லை. பணிப்பாளர் சபையின் மனித வளம் மற்றும் ஊதியங்கள் குழுவானது பொது முகாமையாளர் அல்லது பிரதான நிறைவேற்று அலுவலர் மற்றும் பிரதான முகாமைத்துவ நபர்களது சம்பளங்கள் தொடர்பாக மூன்று வருடங்களுக்கு ஒரு முறை மீளாய்வு செய்யப்படும் நிறுவன ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிப்பாளர் சபைக்குப் பரிந்துரைகளை மேற்கொள்ளும் வங்கியானது பிரதான முகாமைத்துவ நபர்களுக்கான பணிப்பாளர் சபையால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சம்பளக் கொள்கையினைக் கொண்டிருக்கின்றது. பணிப்பாளர் சபையின் மனித வளம் மற்றும் ஊதியங்கள் குழுவின் பரிந்துரைக்கு அமைவாக பணிப்பாளர் சபை அரசுடமை வங்கிகள் தொடர்பாக தேசிய சேமிப்பு வங்கி சட்டம் மற்றும் அதன் திருத்தங்களின் ஏற்பாடுகளின் இணக்கமான வகையில் இறுதி முடிவினை வழங்கக்கூடிய பொறுப்பு வாய்ந்த அமைச்சருக்கு பரிந்துரைகளை மேற்கொள்ளும். பணிப்பாளர் சபையின் மனித வளம் மற்றும் ஊதியங்கள் குழுவானது மூன்று நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்களைக் கொண்டுள்ளது.

➔ பணிப்பாளர் சபை மற்றும் உப குழுக்களின் மீளாய்வு

2007ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க வங்கியில் சட்ட வழிகாட்டல்கள் மற்றும் ஏனைய பிரயோகிக்கத்தக்க விதிகள் மற்றும் ஒழுங்குவிதிகள் மற்றும் நிறுவன கோட்பாடுகளுக்கான சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றில் குறிப்பிட்ட பொறுப்புகளை உள்ளடக்கும் பணிப்பாளர் சபையின் பட்டியம் மற்றும் பணிப்பாளர் சபையின் உப குழுக்களின் பட்டியம் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்ட கடமைகளை பணிப்பாளர் சபை மற்றும் உப குழுக்கள் உரிய வகையில் நிறைவு செய்கின்றமையை உறுதி செய்வதற்காக வருடாந்த அடிப்படையில் பணிப்பாளர் சபை மற்றும் பணிப்பாளர் சபையின் உப குழுக்கள் க்யூமீளாய்வை மேற்கொள்ளுகின்றனர். இந்த மீளாய்வு செயல்முறையிலே ஒவ்வொரு பணிப்பாளர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணிப்பாளர் சபை பெறுபேற்று மீளாய்வுப் படிவம் ஒன்றை பூர்த்தி செய்ய அது சபையின் செயலாளரினால் பணிப்பாளர் சபை நியமன குழுவிற்கு சமர்ப்பிக்கப்படும்.

பெரும்பாலான பணிப்பாளர்களின் சேவைக்காலம் 2023 ஆண்டின் முற்பகுதியில் முடிவடைந்த காரணத்தில் வருடாந்த சபை மற்றும் உபகுழு மீளாய்வுகள் முடிவடையவில்லை.

➔ பிரதான நிறைவேற்று அலுவலரின் மதிப்பீடு

வருடத்தின் ஆரம்பத்தில் பொது முகாமையாளர்/பிரதான நிறைவேற்று அலுவலருடன் ஒப்புக்கொள்ளப்பட்ட மூலோபாய வணிகத் திட்டத்தின் நிதி மற்றும் நிதியல்லா இலக்குகளின் படி அளவுகோல்களின் அடிப்படையில் வருடாந்த அடிப்படையில் பொது முகாமையாளர்/பிரதான நிறைவேற்று அலுவலரின் செயல்திறனை பணிப்பாளர் சபை மதிப்பீடு செய்கின்றது. மதிப்பீட்டினைச் செய்யும் போது தொழிற்பாட்டுச் சூழலில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களுக்கு சரியான கவனத்தை வழங்குகின்றது. தலைவர் முறையான மற்றும் முறைசாரா பின்னூட்டல்களை பொது முகாமையாளர்/பிரதான நிறைவேற்று அலுவலருடன் கலந்தாலோசிக்கின்றார். அனுமதிக்கு முன்னர் பொது முகாமையாளர்/பிரதான நிறைவேற்று அலுவலருக்கு மதிப்பீட்டுக்கான பின்னூட்டல் வழங்க உரிய கவனம் மேற்கொள்ளப்படுகின்றது.

சபைக் கணக்காய்வுக் குழுவின் அறிக்கை



மனோஹர் அபேயசேகர்

தலைவர்

சபைக் கணக்காய்வுக் குழு

குழுவின் அமைப்பு

2022 இல்

மீளாய்வுக்குட்பட்ட வருடத்தில், சபையின் கணக்காய்வுக் குழு கீழ்வரும் நிறைவேற்றத்தரமற்ற பணிப்பாளர்களை உள்ளடக்கியிருந்தது.

பெயர்	அங்கத்துவ நிலை	வருகை தரக்கூடிய எண்ணிக்கை	வருகை தந்த எண்ணிக்கை
திருமதி மனோஹரி அபேயசேகர்* (17 ஜனவரி 2020 இருந்து 2 ஜனவரி 2023 வரை)	தலைவர்	14	14
கலாநிதி எம் கே சி சேனாநாயக்க* (17 ஜனவரி 2020 இருந்து 27 பெப்ரவரி 2022 வரை)	அங்கத்தவர்	02	02
திரு. ஜுட் நிலுக்ஷன்* (8 மார்ச் 2022 இருந்து இன்று வரை)	அங்கத்தவர்	12	10
திரு. எச் கே டி லக்ஷ்மன் காமினி* (8 மார்ச் 2021 இருந்து இன்று வரை)	அங்கத்தவர்	14	14

*சுயாதீனமற்ற நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்

2022 சபைக் கணக்காய்வு குழுவின் அங்கத்தவர்களின் சுயவிபரங்கள் நிறுவன ஆளுகை அறிக்கையின் கீழ் பக்கம் 184 இருந்து 186 வரை வழங்கப்பட்டுள்ளன

அழைப்பின் பேரில் ஒழுங்காக வருகை தருவோர்

கணக்காய்வு கண்காணிப்பாளர் தேசிய கணக்காய்வு அலுவலகம், பிரதிப் பொது முகாமையாளர் (கணக்காய்வு), உதவி பொது முகாமையாளர் (கணக்காய்வு) பிரதிப் பொது முகாமையாளர், (நிதி மற்றும் நிறுவன திட்டமிடல் மற்றும் முகாமைத்துவ தகவல் முறைமை)/சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர்.

கோரம்

குறைந்தது இரண்டு உறுப்பினர்

குழுவின் செயலாளர்

குழுவின் செயலாளர் சபைக் கணக்காய்வுக் குழுவின் செயலாளராக செயற்படுகின்றார்.

2023 இல்

பெரும்பாலான சபை உறுப்பினர்களின் பதவிக்கால நிறைவுடன் வங்கிப்பணிப்பாளர் குழு ஐந்து பணிப்பாளர்களுடன் மட்டுமே 2023 இல் மறுசீரமைக்கப்பட்டது. முழு பணிப்பாளர் சபையில் ஏழு உறுப்பினர் உள்ளனர் இருப்பினும் முடிவுகளை எடுப்பதற்கு நான்கு பணிப்பாளர்களின் கோரம் தேவைப்படும். அதன் படி சபை கணக்காளர் சபையினை மறுசீரமைத்தது. உறுப்பினர்கள் வருமாறு.

பெயர்	அங்கத்துவ நிலைமை
திரு துஸ்யந்த பஸ்நாயக்க**	தலைவர்
திரு. ஜுட் நிலுக்ஷன்*	அங்கத்தவர்
திரு. எச் கே டி லக்ஷ்மன் காமினி*	அங்கத்தவர்

*சுயாதீனமற்ற நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்

**சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்

➔ சபைக் கணக்காய்வுக் குழுவின் பட்டயம்

பணிப்பாளர் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட சபைக் கணக்காய்வுக் குழுவின் பட்டயம் ஒழுங்காக புதுப்பிக்கப்பட்டதுடன், (முன்று வருடத்திற்கு ஒரு தடவை) குழுவின் குறிப்புகளின் நியதியைத் தெளிவாக வரையறுக்கின்றது. வங்கித்துறையில் ஏற்பட்ட புதிய முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு 2018 ஆம் ஆண்டில் குழுவின் பட்டயம் இறுதியாக மீளாய்வு செய்யப்பட்டது.

உரிமம் பெற்ற சிறப்பியல்பு வங்கிகளுக்கான நிறுவன ஆளுகை மீதான 2007 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க பணிப்புரைகளின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் சிறந்த ஆளுகைக்கான அரசு தொழில் முயற்சிகளின் ஏற்பாடுகளுக்கமைய வங்கியின் சபைக் கணக்காய்வுக் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்ட பணிப்புரையின் பிரிவு 3(6)(ii) இற்கு அமைய அரசு தொழில் முயற்சிகளின் சிறந்த ஆளுகைக்கான ஏற்பாடு மற்றும் இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட "நிறுவன ஆளுகை மீதான சிறந்த நடைமுறைக் கோவை" என்பவையும் அதன் தொடர்ச்சியான திருத்தங்களாகும்.

குழுவானது, தனது பொறுப்புகளை நிறைவேற்றுவதிலும் பின்வரும் மேற்பார்வை பொறுப்புகளை நிறைவேற்றுவதிலும் பணிப்பாளர் சபையினால் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது.

1. வங்கியின் நிதிக் கூற்றுகள் நேர்மையானதாகயிருந்தல்
2. வங்கியின் இடர் முகாமைத்துவ செயற்பாடுகள் செயற்திறனுடையதாக இருந்தல்
3. வங்கியின் உள்ளகக் கணக்காய்வுச் செயற்பாட்டு செயலாற்றுகை மற்றும்
4. வங்கியின் வெளியகக் கணக்காய்வுச் செயற்பாட்டு செயலாற்றுகை

பட்டயமானது குழுவின் தொழிற்பாடுகள், பொறுப்புகள் மற்றும் அதிகாரங்களை குறிப்பிடுகிறது. பட்டயத்திற்கான பட்டியலானது குழுவின் தொழிற்பாடுகளை மற்றும் அதன் பொறுப்புகளை நிறைவேற்றுவதன் இணக்கப்பாட்டினை ஆராய உதவுகிறது.

→ சபைக் கணக்காய்வுக் குழுவின் அறிக்கை

→ அறிக்கையிடல்

குழு அதன் நடவடிக்கைகள் குறித்து குழு நேரடியாக, அதன் கூட்ட அறிக்கைகளுடன் பணிப்பாளர் சபைக்கு அறிக்கையிடுகிறது. சபைக் கணக்காய்வுக் குழு அகக் கணக்காய்வு, வெளிவாரிக் கணக்காய்வு மற்றும் பணிப்பாளர் சபை ஆகியவற்றுக்கு இடையேயான திறந்த தொடர்பாடல்களைப் பேணுகிறது. குழுவின் செயற்பாட்டுப் பரப்பெல்லை நியதிகள் (TOR) அனைத்து பொருண்மைமிக்க அம்சங்களிலும் இணங்கப் பட்டுள்ளன எனக் குழு கருதுகிறது.

→ 2022 ஆண்டின் போதான நடவடிக்கைகள்

2022 டிசம்பர் 31 இல் முடிவடைந்த நிதியாண்டில் குழுவானது 14 கூட்டங்களை நடாத்தியதுடன் சபைக் கணக்காய்வுக் குழுவின் பட்டியத்துக்கு அமைவாக குழுவின் ஆகக் குறைந்த எண்ணிக்கை (கோரம்) முன்றில் இரண்டாகும். அழைப்பின் பெயரில் பொது முகாமையாளர்/பிரதான நிறைவேற்று அதிகாரி அடங்கிய வங்கியின் சிரேஷ்ட முகாமைத்தவத்தினர் தேவை அடிப்படையில், அழைப்பின் பெயரில் கூட்டங்களில் கலந்து கொண்டனர்.

→ நிதி அறிக்கை நிலை மற்றும் செயற்றின்

வங்கி நிதிக்கூற்றுக்களின் சரியான தன்மையினை மேற்பார்வை செய்ய குழு மதிப்பீடு செய்தது மற்றும் வெளிப்படுத்தல்களுக்காக காலாண்டு அறிக்கைகள் தாயாரிக்கப்பட்டன. குழுவானது பிரதான தீர்மான இடங்கள், கணக்கீட்டு கொள்கைகள் மற்றும் நடைமுறைகளிலான மாற்றங்கள், கணக்காய்விலிருந்து எழும் பிரதான மாற்றங்கள், தொடர்ந்து இயங்கும் எண்ணக்கரு, நிதிக்கூற்றுக்களின் உண்மையான மற்றும் நியாயமான தன்மையினை வெளிப்படுத்த பொருத்தமான கணக்கீட்டு நியமங்கள் மற்றும் சட்ட தேவைப்பாடுகளுடன் இணங்குதல் என்பவற்றை நோக்குகிறது.

“2022 முடிவடைந்த ஆண்டுக்கான நிதிக்கூற்றுக்களின் ஆய்வு அறிக்கையினை குழு ஆய்வு செய்தது இது உள்ளக கணக்காய்வு பிரிவின் கண்டுபிடிப்புகளுடன் சமர்ப்பிக்கப்பட்டது மற்றும் வரைவு நிதி அறிக்கைகள் காலாண்டு அடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்டது.

→ உள்ளக முலதன போதுமானதன்மை மதிப்பீட்டு முறைமை (ICAAP)

பகுதி 10, 2016 வங்கிச்சட்ட நியமம் 1 ஆனது முலதன மதிப்பீட்டு முறைமையின் நேர்மையான, சரியான மற்றும் நியாயமான தன்மை தொடர்பில் கயாதீனமான மதிப்பீட்டினை கோருகிறது. ICAAP இன் தேவைப்பாட்டிற்கு ஏற்ப குழு உள்ளக கட்டுப்பாட்டின் வினைத்திறனை மதிப்பீடு செய்தது.

→ மத்திய வங்கியின் புதிய வங்கிச்சட்ட நியம இல. 13 மற்றும் 14 உடன் இணங்குதல்

மத்திய வங்கியின் புதிய வங்கிச்சட்ட நியமம் 13, கடன் வகைப்படுத்தல், மதிப்பிடல், தயார்நிலை மற்றும் செயற்படுத்தல், நியமம் 14 கடன்வலாத நிதிச்சொத்துக்களின் வகைப்படுத்தல், மதிப்பிடல், தயார்நிலை மற்றும் செயற்படுத்தல், என்பவற்றை குழு மதிப்பாய்வு செய்தது.

→ இடர் மற்றும் கட்டுப்பாடுகளின் அளவீடுகள்

வங்கியின் பணிப்பாளர்கள் மற்றும் அதன் துணை அமைப்புகள் இடர்களை இனங்காணுதல் மற்றும் ஆராய்தல் மற்றும் வணிக தொழிற்பாடுகள் மற்றும் நிதி அறிக்கையிடல் தொடர்பில் பொறுப்பானது. வங்கி இடர் அடிப்படையிலான கணக்காய்வு முறைமை மற்றும் 2007 வங்கிச்சட்டம் நியமம் இல 12, பிரிவு 3 (8) (ii) (b) ஏற்ப வங்கி உள்ளக கட்டுப்பாட்டினை மீளாய்வு செய்தது மற்றும் இலங்கை பட்டய கணக்காளர்களினால் பிரகரிக்கப்பட்ட வழிகாட்டுதல்களுக்கு அமைவாக முழுமையான கட்டுப்பாட்டு சூழல் மற்றும் பிரதான இடர்களுக்கான குறித்த கட்டுப்பாடுகள் என்பவற்றை வங்கியின் இடர் முகாமைத்துவ முறைமையினை சபை கணக்காய்வு குழு ஆய்வு செய்தது.

மேலும், கணக்கீட்டு மற்றும் நிதி அறிக்கையிடலின் பிழைகள் சொத்துக்களை தவறாக வழிநடத்தல், சட்ட மீறல், நிறுவன கொள்கைகளுக்கு இணங்காமை போன்ற வங்கியின் உள்ளக கட்டுப்பாட்டு முறைமை மதிப்பீடு செய்தது. இது தொடர்பில் வெளியக மற்றும் உள்ளக கணக்காய்வாரங்களின் தொடர்புபட்ட கண்டுபிடிப்புகள் மற்றும் பரிந்துரைகளை முகாமைத்துவ பதில்களுடன் ஆராய்தல்.

பக்கம் 246 முதல் 248 வரை உள்ளக கட்டுப்பாடுகள் தொடர்பில் பணிப்பாளரின் அறிக்கை மற்றும் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை தரப்பட்டுள்ளது. இது தொடர்பில் தேவைப்பாடுகளை இணங்குவதில் வங்கி தேவையான நடைமுறைகளை கொண்டுள்ளதென கருதுகிறது.

→ உள்ளக கணக்காய்வு மற்றும் ஆராய்ச்சி

சபை கணக்காய்வு குழு ஆனது உள்ளக கணக்காய்வு பணிகள் தனிச்சையாக இடம்பெறுவதை உறுதிப்படுத்துகிறது. அதன் வாய்ப்பு, பணிகள், மற்றும் கணக்காய்வுப் பிரிவின் வளங்களின் பொதுமான தன்மையினை ஆய்வு செய்தது மற்றும் பிரிவான அதன் வேலைகளை நடாத்துவதற்கு தேவையான அதிகாரங்களை கொண்டுள்ளதென திருப்தியடைகிறது.

வருடாந்த கணக்காய்வு திட்டத்தின் படி வங்கியின் உள்ளக கணக்காய்வு பிரிவானது கிளைகள், பிரிவுகள் மற்றும் ஏனைய பிரிவுகளில் கணக்காய்வினை நடத்தியது. மதிப்பிடப்பட்ட இடர் அடிப்படையில் கணக்காய்வின் தேவை தீர்மானிக்கப்பட்டது. கணக்காய்வு திட்டம் சபை கணக்காய்வு குழுவினால் அங்கிகரிக்கப்பட்டது. 2022 இற்காக அங்கிகரிக்கப்பட்ட கணக்காய்வு திட்டமானது முடிவடைந்த 2022 ஆம் ஆண்டில் அடையப்பட்டது.

உள்ளக கணக்காய்வு பிரிவானது கொள்கைகள் மற்றும் நடைமுறைகளுக்கு இணங்க செயல்படுதலை மற்றும் உள்ளக கட்டுப்பாட்டின் வினைத்திறனை உறுதிப்படுத்த உள்ளக பரிசீலனைகளை மேற்கொள்வதோடு அதன் கண்டுபிடிப்புகளை பிரகரிக்கிறது. முகாமைத்துவ தொழிற்பாடுகளின் தன்னிச்சையான மற்றும் நேரான தன்மையை வழங்க உள்ளக கணக்காய்வு நடத்தப்பட்டது மற்றும் அதன் கண்டுபிடிப்புகளை சபை கணக்காய்வு குழு ஆனது மதிப்பீடு செய்தது.

→ சபைக் கணக்காய்வுக் குழுவின் அறிக்கை

மேலும் குழுவானது டிசெம்பர் 2022 வரை நடாத்தப்பட்ட உள்ளக விசாரணைகள் மற்றும் வங்கியின் மோசடித் திரும்பல்கள் அறிக்கைகளை மதிப்பீடு செய்தது மற்றும் கணக்காய்வு மற்றும் காவல் பிரிவின் சிரேஸ்ட் ஊழியர்களின் செயல்பாட்டை ஆய்வு செய்தது.

வங்கியின் உள்ளக கணக்காய்வு கையேடு உள்ளக கணக்காய்வு பணியினை சுருக்கமாக கூறுவதோடு உள்ளக கணக்காய்வினை ஆட்சி செய்யும் கொள்கைகள், தரங்கள், மற்றும் நடைமுறைகள் வரையறுக்கிறது.

உள்ளக கணக்காய்வு சாசனம் உள்ளக கணக்காய்வு பிரிவின் கடைமைகளை வினைத்திறனாக மற்றும் தன்னிச்சையாக நடாத்த உதவுகிறது. சாசனமானது எல்லை, பணிகள், அதிகாரங்கள், அறிக்கையிடல், நடைமுறைகள் மற்றும் தன்னிச்சையான தன்மை என்பவற்றை உள்ளடக்குகிறது.

→ வெளியக கணக்காய்வு

சட்டத்தின் படி கணக்காய்வாளர் தலைமை அதிபதி வங்கியின் வெளியக கணக்காய்வாளர். ஈடுபாட்டின் போது சிரேஸ்ட் முகாமை இல்லாது வெளியக கணக்காய்வாளருடன் இரு கூட்டங்கள் இடம் பெற்றன. முக்கியமான விடயங்கள் தொடர்பில் தங்களது எண்ணங்களை வெளிப்படுத்தவும் கலந்தாலோசிக்கவும் அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. சபை கணக்காய்வு குழு கூட்டங்களின் போது அரசு கணக்காய்வாளர் சிரேஸ்ட் அதிகாரியுடன் கணக்காய்வு செய்முறையின் வினைத்திறன் கலந்தாலோசிக்கப்பட்டது. வெளியக கணக்காய்வுக்கு தேவையான அனைத்து தகவல்கள் மற்றும் ஆவணங்களும் வழங்கப்படுதலை குழு உறுதி செய்தது.

குழுவானது வருடத்தினுள்:

- ① 2021 டிசெம்பர் 31 முடிவடைந்த ஆண்டுக்கான பராமுன்னற்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதி அறிக்கையினை, முகாமைத்துவ கடிதம் மற்றும் பதில்கள் மற்றும் திருத்த நடவடிக்கைகளுக்கான பின் தொடரல் என்பவற்றை மதிப்பீடு செய்தது.
- ② கணக்காய்வாளர் திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட முக்கிய அறிக்கைகள் மதிப்பாய்வு செய்யப்பட்டன மற்றும் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

→ உள்ளக கணக்காய்வினை மேற்பார்வை செய்தல்

- ① கணக்காய்வின் போது கண்டறியப்பட்ட சிக்கல்களை சரிசெய்வதற்கான பொறிமுறையினை பின்பற்றியது
- ② ஒழுங்கு விபரங்கள் மற்றும் விசாரணைகள் பற்றிய குறித்த அறிக்கைகளை கால இடைவெளியில் ஆய்வு செய்வது
- ③ பொதுவான மோசடிகள்/முறைகேடுகள் பற்றி மதிப்பாய்வு செய்து மீண்டும் நிகழ்வதனை தவிர்பதற்கான முயற்சிகளை எடுப்பது.

→ நெறிமுறைகள் மற்றும் நல் ஆளுகை

குழுவானது வங்கியின் நல் ஆளுகை நடைமுறைகளை பேணுதல் மற்றும் தொடர்ச்சியாக மதிப்பாய்வு செய்கிறது.

அனைத்து தர மோசடிகளையும் சபை கணக்காய்வு குழு காலாண்டு அடிப்படையில் மதிப்பீடு செய்கிறது. காலாண்டு மதிப்பீட்டின் போது சபை கணக்காய்வு குழு ஒவ்வொரு மோசடிகள், அதற்கான நடவடிக்கைகள் மற்றும் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் புள்ளிவிபரங்களை அளித்தது. அனைத்து ஆரம்ப விசாரணைகள் மற்றும் கண்டுபிடிப்புகள் தொடர்பில் சுருக்கத்தினை கேட்பதற்கு எந்த நேரத்திலும் சபை கணக்காய்வு குழுவுக்கு உரிமையுள்ளது

→ இலங்கைக் கணக்கீட்டு நியமங்கள்

வங்கி இலங்கைக் கணக்கீட்டு நியமங்களுக்கு (SLFRSS/LKASS) அமைவாகத் நிதித் கூற்றுக்களின் தயாரிப்பில் கைக்கொள்ளப்பட்ட குறிப்பிடத்தக்க கணக்கீட்டுக் கொள்கைகள் குழுவினால் மீளாய்விற்குப்பட்டு தேவையான பரிந்துரைகள் வழங்கப்பட்டன.

→ இணக்கப்பாடு

சட்டம் மற்றும் ஒழுங்குமுறையின் இணக்கப்பாடு வினைத்திறனினை குழு மதிப்பீடு செய்தது மற்றும் இணக்கப்பாடுகள் அல்லாத (ஒழுக்க நடவடிக்கை உள்ளடங்கலான) முகாமைத்துவ விசாரணைகளை பின்தொடர்ந்தமை.

→ 2023 மற்றும் அதற்கு அப்பாற்பட்ட நோக்கு

சிக்கலான உள்ளக மற்றும் வெளியக குழுவின் தேவைக்கு மற்றும் வினைத்திறனாக தொழிற்பட நிதி முறைமை, செய்முறைகள், உள்ளக கட்டுப்பாடுகள் என்பவற்றை தொடர்ந்தும் பார்வையிடல்

தலைமை அதிகாரி தன்னிச்சையான மதிப்பீட்டின் அடிப்படையில் மேற்பார்வையிடல் மற்றும் தேவையான முன்னேற்றங்களை மேற்கொள்ளல்.

→ குழு மதிப்பீடு

சபையின் 2022 ஆம் ஆண்டு மதிப்பீடு நிறைவடையவில்லை, பெரும்பாலான பணிப்பாளர்களின் பணிக்காலம் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிறைவடைந்தது.

MP Abeyaratne

திருமதி. மனோஹரி அபேயசேகர்

தலைவர்

(2022 இல் அலுவலக பதவியில் இருந்தவர்)

சபைக் கணக்காய்வுக் குழு

27 ஏப்ரல் 2023

கொழும்பு

சபை மனித வளங்களும் ஊதியங்களும் குழு அறிக்கை



திருமதி கேசீலா ஜயவர்தன

தலைவர்

சபை மனித வளங்களும் ஊதியங்களும் குழு

குழுவின் அமைப்பு

2022 இல்

மீளாய்வுக்குட்பட்ட வருடத்தில், சபை மனித வளங்களும் ஊதியங்களும் குழு பின்வரும் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்களை உள்ளடக்கியிருந்தது.

பெயர்	அங்கத்துவ நிலை	வருகை தரக்கூடிய எண்ணிக்கை	வருகை தந்த எண்ணிக்கை
திருமதி கேசீலா ஜயவர்தன* (17 ஜனவரி 2020 முதல் 26 டிசெம்பர் 2022 வரை)	தலைவர்	11	11
திரு யு ஐ ஆர் ஆரியர்தன** (28. ஒக்டோபர் 2020 முதல் 03 ஜனவரி 2023 வரை)	அங்கத்தவர்	11	09
திரு எரங்க ஜயவர்தன** (08 மார்ச் 2021 முதல் 29. டிசெம்பர் 2022 வரை)	அங்கத்தவர்	11	09

*சுயாதீனமற்ற நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர் **சுயாதீனமான நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்

குழுவின் அங்கத்தவர்களின் சுயவிபரங்கள் நிறுவன ஆளுகை அறிக்கையின் கீழ் பக்கம் 184 இருந்து 186 வரை வழங்கப்பட்டுள்ளன.

அணைப்பின் பேரில் ஒழுங்காக வருகை தருவோர்
பொது முகாமையாளர்/பிரதான நிறைவேற்று அதிகாரியுடன் தொடர்புடைய விடயங்கள் கலந்துரையாடப்படும் சந்தர்ப்பங்கள் தவிர்ந்து, பொது முகாமையாளர்/பிரதான நிறைவேற்று அதிகாரி குழுவுக்கு தகவல்கள் வழங்குவதுடன், அனைத்து குழுக் கூட்டங்களிலும் கலந்துகொள்வார்

பிரதிப் பொது முகாமையாளர் (மனிதவள அபிவிருத்தி) மற்றும் வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவத்தினரின் தேவை அடிப்படையில், அணைப்பின் பேரில் கூட்டங்களில் கலந்து கொள்வார்.

கோரம்

குறைந்தது இரண்டு உறுப்பினர்

குழுவின் செயலாளர்

குழுவின் செயலாளர் சபை மனித வளங்களும் ஊதியங்களும் குழுவின் செயலாளராக செயற்படுகின்றார்.

2023 இல்

பெரும்பாலான சபை உறுப்பினர்களின் பதவிக்கால நிறைவுடன் வங்கிப்பணிப்பாளர் குழு ஐந்து பணிப்பாளர்களுடன் மட்டுமே 2023 இல் மறுசீரமைக்கப்பட்டது. முழு பணிப்பாளர் சபையில் ஏழு உறுப்பினர் உள்ளனர் இருப்பினும் முடிவுகளை எடுப்பதற்கு நான்கு பணிப்பாளர்களின் கோரம் தேவைப்படும். அதன் படி சபை, மனித வளங்களும் ஊதியங்களும் குழு மறுசீரமைத்தது. உறுப்பினர்கள் வருமாறு:

பெயர்	அங்கத்துவ நிலைமை
திரு எஸ்.ஆர்.டபல்யூ.எம். ஆர்.பீ.சத்தாமா**	தலைவர்
திரு. ஜுட் நிலுச்சன்*	அங்கத்தவர்
திரு. எச் கே டீ லகஸ்மன் காமினி*	அங்கத்தவர்

*சுயாதீனமற்ற நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்

**சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்

➔ சபை மனித வளங்களும் ஊதியங்களும் குழுவின் பட்டயம்

சபை மனித வளங்களும் ஊதியங்களும் குழுவானது திருத்தப்பட்டவாறான 1988 இன் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் பிரிவு 76 ஓ (i) இன் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் வழங்கப்பட்ட 2007 இன் 12 ஆம் இலக்க வங்கி தொழில் சட்டப் பணிப்புரையின் பிரிவு 03 (06) (i) மற்றும் (iii) இன் ஏற்பாடுகளின் நியதிப்படி சபை உருவாக்கப்பட்டது. இக்குழு பணிப்பாளர் சபைக்கு நேரடியாக அறிக்கையிடுவதுடன் குழுக் கூட்டங்களின் நடவடிக்கைகள் நேரடியாக பணிப்பாளர் சபைக்கு கிரமமாக அறிவிக்கப்படும்.

➔ குழுவின் வகிபாகம் மற்றும் பொறுப்புகள்

பட்டயத்தின்படி, குழுவின் வகிபாகம் மற்றும் பொறுப்புகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன.

- கூட்டு உடன்படிக்கையினால் தீர்மானிக்கப்பட்ட ஊதியங்கள் தவிர வங்கியின் பொது முகாமையாளர்/பிரதான நிறைவேற்று அலுவலர் மற்றும் முக்கிய முகாமைத்துவ ஆளணியினருக்கான ஊதியக் கொள்கையைத் (சம்பளங்கள், சம்பளப் படிக்கள் மற்றும் ஏனைய நிதிக்கொடுப்பனவுகள்) தீர்மானித்தல் குழுவின் பொறுப்பாகும்.
- குழுவானது, பொது முகாமையாளர்/பிரதான நிறைவேற்று அலுவலர் மற்றும் முக்கிய முகாமைத்துவ ஆளணியினருக்கான குறிக்கோள் மற்றும் இலக்குகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பொது முகாமையாளர்/பிரதான நிறைவேற்று அலுவலர் மற்றும் முக்கிய முகாமைத்துவ ஆளணியினருக்கான ஊதிய நன்மைகள் மற்றும் பிற செயற்றிறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை கொடுப்பனவுகளை தீர்மானித்தல்.
- குழுவானது சிரேஸ்ட-மற்ற ஊழியர்களின் மனித வள கொள்கைகள் மற்றும் சம்பளக்கட்டமைப்பு தொடர்பான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் அனைத்தையும் ஆய்வு செய்தது. இந்த செயல்முறைக்கு தேவையான தகவல்கள் மற்றும் பரிந்துரைகள் பொது முகாமையாளர்/பிரதான நிறைவேற்று அலுவலர் மற்றும் சிரேஸ்ட ஊழியர்களிடமிருந்து பெறப்பட்டது.

→ 2022 ஆண்டின் போதான நடவடிக்கைகள்

2022 ஆம் ஆண்டில் 11 கூட்டங்கள் நடத்தப்பட்டதுடன் குழுவின் கூட்ட நடவடிக்கைகள் பணியாளர்களின் கருத்துக்கள் மற்றும் அவதானிப்புக்களுக்காக சபைக்கு தொடர்ந்து தெரிவிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டில் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கைகள் வருமாறு:

- 2021 இற்கான பிரதான முகாமைத்துவ பணியாளர்கள் (KMPs) பொது மேலாளர்/ பிரதமநிறைவேற்று அதிகாரி, சிரேஸ்ட பிரதிப் பொது முகாமையாளர்இ அனைத்து பிரதிப் பொது முகாமையாளர்இஇ மற்றும் உதவிப் பொது முகாமையாளர்களின் முக்கிய நிர்வாக குறிகாட்டிகளின் (KPI) செயற்றிறன் மதிப்பீடு
- ஆட்சேர்ப்பு மதிப்பாய்வு மற்றும் வங்கி தேவையின் அடிப்படையில் ஊழியர்களின் பதவி உயர்வு
- பணியாளர்களால் சமர்ப்பிக்கப்பட்ட மனித வளம் மேலான முறையீடுகளின் பரிசீலனை
- ஊழியர் மீதான ஒழுக்க நடைமுறை, தண்டனை மற்றும் பதவி உயர்வு பற்றிய ஆய்வு
- ஆட்சேர்ப்பு முறையின் மதிப்பாய்வு
- வங்கிக்கு தேவையான பயிற்சி அலுவலர் மற்றும் பணியாட்களை நியமித்தல்

→ 2023 மற்றும் அதற்கு அப்பாற்பட்ட நோக்கு

- ஊதிய கொள்கை பொருத்தபாட்டினை வங்கி பேணுவதை உறுதிப்படுத்தல்
- ஊழியர் ஈடுபாட்டு கலாச்சாரத்தை உருவாக்க மனிதவள தந்திரோபாயத்தில் கவனம் செலுத்தல்
- பட்டயத்தின் பொறுப்புக்களை அடைதல்

→ குழு மதிப்பீடு

சபையின் 2022 ஆம் ஆண்டு மதிப்பீடு நிறைவடையவில்லை, பெரும்பாலான பணிப்பாளர்களின் பணிக்காலம் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிறைவடைந்தது.

Keesila Jayawardana

திருமதி கேசீலா ஜயவர்தன

தலைவர்

(2022 இல் அலுவலக பதவியில் இருந்தவர்)

சபை மனித வளங்களும் ஊதியங்களும் குழு

27 ஏப்ரல் 2023

கொழும்பு

சபை நியமனக் குழுவின் அறிக்கை



திரு யு ஜி ஆர் ஆரியர்தன்

தலைவர்
சபை நியமனக் குழு

குழுவின் அமைப்பு

2022 இல்

மீளாய்வுக்குட்பட்ட வருடத்தில், சபை நியமனக் குழு பின்வரும் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்களை உள்ளடக்கியிருந்தது.

பெயர்	அங்கத்துவ நிலை	வருகை தரக்கூடிய எண்ணிக்கை	வருகை தந்த எண்ணிக்கை
யு. ஜி. ஆர். ஆரியர்தன்** (17 ஜனவரி 2020 முதல் 01. ஜனவரி 2023 வரை)	தலைவர்	03	03
திரு. ஜுட். நிலுச்சன்* (28. பெப்ரவரி 2022 இருந்து இன்று வரை)	அங்கத்தவர்	03	03
திரு. எச். கே. டி. லக்ஸ்மன் காமினி* (20 ஜூலை 2021 இருந்து இன்று வரை)	அங்கத்தவர்	03	03

*கயாத்தனமற்ற நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர் **கயாத்தன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்

குழுவின் அங்கத்தவர்களின் சுயவிபரங்கள் நிறுவன ஆளுகை அறிக்கையின் கீழ் பக்கம் 184 இருந்து 186 வரை வழங்கப்பட்டுள்ளன

அழைப்பின் பேரில் ஒழுங்காக வருகை தருவோர்
பொது முகாமையாளர்/பிரதான நிறைவேற்று அலுவலர் குழுவுக்குத் தகவல்களை வழங்குவதுடன் குழுக் கூட்டங்களில் அழைப்பின் பெயரில் கலந்து கொள்கின்றார்.

கோரம்

குறைந்தது இரண்டு உறுப்பினர்

குழுவின் செயலாளர்

சபையின் செயலாளர், சபை நியமனக் குழுவின் செயலாளராகவும் பணிபுரிகின்றார்.

2023 இல்

பெரும்பாலான சபை உறுப்பினர்களின் பதவிக்கால நிறைவுடன் வங்கிப்பணிப்பாளர் குழு ஐந்து பணிப்பாளர்களுடன் மட்டுமே 2023 இல் மறுசீரமைக்கப்பட்டது. முழு பணிப்பாளர் சபையில் ஏழு உறுப்பினர் உள்ளனர் இருப்பினும் முடிவுகளை எடுப்பதற்கு ஐந்து பணிப்பாளர்களின் கோரம் தேவைப்படும். இருப்பினும் நிதியறிக்கை கணக்காய்வாளர் தலைமை அதிபதியினால் கையெழுத்திடப்பட்ட தினத்தில் சபை நியமனக்குழு மறுசீரமைக்கப்பட்டிருக்கவில்லை.

மற்றும் முக்கிய விடயங்கள் போன்ற பிரமாணங்களை ஏற்படுத்தல் ஆகியவற்றுக்குப் பொறுப்பாகும்.

மேலும் சட்டத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளவாறும், பணிப்புரை 3 (3) இல் கொடுக்கப்பட்ட அளவுகளிலும் குறித்துரைக்கப்பட்ட பதவிகளை பெறுவதற்கு தகுதியான மற்றும் சரியானவர்கள் என பணிப்பாளர்கள் பொது முகாமையாளர்/பிரதான நிறைவேற்று அலுவலர் மற்றும் முக்கிய முகாமைத்துவ ஆளணியினரை குழு உறுதிப்படுத்தும். ஓய்வு பெறும் முக்கிய முகாமைத்துவ ஆளணியினருக்கான குழு காலத்துக்கு காலம் மேலதிகமான/புதிய நிபுணத்துவத் தேவைப்பாடுகளையும், ஓய்வு பெறும் முக்கிய முகாமைத்துவ ஆளணியினருக்கான அடுத்து வரும் ஒழுங்குகளையும் கவனத்தில் எடுத்து பரிந்துரைகளை மேற்கொள்ளும்.

2022 ஆண்டின் போதான நடவடிக்கைகள்

2022 ஆம் ஆண்டில் 03 கூட்டங்கள் நடாத்தப்பட்டது.

2022 ஆம் ஆண்டில் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட முக்கிய நடவடிக்கைகள் வருமாறு:

- வங்கியின் முக்கிய முகாமைத்துவ நபர்கள் தொடர்பான ஆட்சேர்ப்பு திட்டங்களை மதிப்பாய்வு செய்தல்
- வங்கி மற்றும் வங்கி அல்லாத துறைகளில் சிறப்பு தரத்திற்கான பதவிகளுக்கு மற்றும் முக்கிய முகாமைத்துவ நபர்கள் (KMPS) நேர்காணல்

2023 மற்றும் அதற்கு அப்பாற்பட்ட நோக்கு

- முக்கிய முகாமைத்துவ நபர்கள் தொடர்பில் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் சட்ட தேவைப்பாடுகளுக்கு இணங்குதல்
- வங்கியின் எதிர்கால திட்டமிடலினை தொடர்ச்சியாக கண்காணித்தல்
- முக்கிய முகாமைத்துவ நபர்கள் பொருத்தமான நபர்களை ஆட்சேர்ப்பதற்கான ஆய்வு

குழு மதிப்பீடு

சபையின் 2022 ஆம் ஆண்டு மதிப்பீடு நிறைவடையவில்லை, பெரும்பாலான பணிப்பாளர்களின் பணிக்காலம் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிறைவடைந்தது.

திரு. யு. ஜி. ஆர். ஆரியர்தன்
தலைவர்
(2022 இல் அலுவலக பதவியில் இருந்தவர்)

சபை நியமனக் குழு

27 ஏப்ரல் 2023
கொழும்பு

சபை நியமனக் குழுவின் பட்டியம்

முக்கிய முகாமைத்துவ ஆளணியினரின் தெரிவில் சபையின் மேற்பார்வை மற்றும் கட்டுப்பாட்டினை உறுதி செய்வதற்காக திருத்தப்பட்டவாறான 1988 இன் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் பிரிவு 76 (x) (i) இன் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் வழங்கப்பட்ட 2007 இன் 12 ஆம் இலக்க வங்கி தொழில் சட்டப் பணிப்புரையுடனான இணங்குவிப்புடன் சபை நியமனக் குழுவை பணிப்பாளர் சபை நிறுவியது.

குழுவின் வகிபாகம் மற்றும் பொறுப்புகள்

சபை நியமனக் குழு, பொது முகாமையாளர்/பிரதான நிறைவேற்று அலுவலர் மற்றும் முக்கிய முகாமைத்துவ ஆளணியினரை தெரிவு செய்வதற்கு/நியமிப்பதற்கான செயன்முறையை நடைமுறைப்படுத்தல்./பொது முகாமையாளர்/பிரதான நிறைவேற்று அலுவலர் மற்றும் முக்கிய முகாமைத்துவ ஆளணியினரின் பதவிக்கான நியமனம் அல்லது பதவி உயர்வுக்காக கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய தகுதிக்கான தேவைப்படுத்தப்படும் தராதரங்கள், அனுபவம்

சபை ஒருங்கிணைந்த இடர் முகாமைத்துவக் குழுவின் அறிக்கை



திரு. யு.ஜி.ஆர்.ஆரியரத்ன

தலைவர்

சபை ஒருங்கிணைந்த இடர் முகாமைத்துவக் குழு

குழுவின் அமைப்பு

2022 இல்

மீளாய்வுக்குட்பட்ட வருடத்தில், சபையினால் நியமிக்கப்பட்ட சபை ஒருங்கிணைந்த இடர் முகாமைத்துவக் குழு முன்று நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்களைக் கொண்டிருந்தது.

பெயர்	அங்கத்துவ நிலை	வருகை தரக்கூடிய எண்ணிக்கை	வருகை தந்த எண்ணிக்கை	
கலாநிதி எம் கே சி சேனாநாயக்க*	(17 ஜனவரி 2020 முதல் 28. பெப்ரவரி 2022 வரை)	தலைவர்	01	01
யு ஜி ஆர் ஆரியரத்ன**	(08 மார்ச் 2021 முதல் 08. மார்ச் 2022 வரை)	அங்கத்தவர்	01	01
	(08. மார்ச் 2022 முதல் 03 ஜனவரி 2023 வரை)	தலைவர்	06	06
திரு எம் ரி ஜே பெரேரா*	(22 ஏப்ரல் 2020 முதல் 21 பெப்ரவரி .2023 வரை)	அங்கத்தவர்	07	07
திரு. எச் கே டி லகஸ்மன் காமினி*	(08 மார்ச் 2022 இருந்து இன்று வரை)	அங்கத்தவர்	06	06

*சயாதீனமற்ற நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர் **சயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்

குழுவின் அங்கத்தவர்களின் சுயவிபரங்கள் நிறுவன ஆளுகை அறிக்கையின் கீழ் பக்கம் 184 இருந்து 186 வரை வழங்கப்பட்டுள்ளன.

சபையில் இல்லாத உறுப்பினர்

பொது முகாமையாளர்/பிரதான நிறைவேற்று அலுவலர் பிரதான இடர் அதிகாரி

அழைப்பின் பேரில் ஒழுங்காக வருகை தருவோர்
வங்கியின் இணங்குவிப்பு அலுவலர் அழைப்பின் பெயரில் கிரமமாக கூட்டங்களில் கலந்து கொண்டார். குழுவானது, ஏனைய பிரதிப் பொது முகாமையாளர்கள் உதவிப் பொது முகாமையாளர்கள், மற்றும் சிரேஷ்ட முகாமையாளர்கள் தேவை அடிப்படையில், அழைப்பின் பேரில் கூட்டங்களில் கலந்து கொண்டனர்.

கோரம்

குறைந்தது இரண்டு உறுப்பினர்

குழுவின் செயலாளர்

சபையின் செயலாளர், சபை ஒருங்கிணைந்த இடர் முகாமைத்துவக் குழுவின் செயலாளராகவும் பணிபுரிகின்றார்.

2023 இல்

பெரும்பாலான சபை உறுப்பினர்களின் பதவிக்கால நிறைவுடன் வங்கிப்பணிப்பாளர் குழு ஐந்து பணிப்பாளர்களுடன் மட்டுமே 2023 இல் மறுசீரமைக்கப்பட்டது. முழு பணிப்பாளர் சபையில் ஏழு உறுப்பினர் உள்ளனர். இருப்பினும் முடிவுகளை எடுப்பதற்கு ஐந்து பணிப்பாளர்களின் கோரம் தேவைப்படும். இருப்பினும் நிதியறிக்கை கணக்காய்வாளர் தலைமை அறிபதியினால் கையெழுத்திடப்பட்ட தினத்தில் சபை ஒருங்கிணைந்த இடர் முகாமைத்துவக் குழு மறுசீரமைக்கப்பட்டிருக்கவில்லை.

➔ சபை ஒருங்கிணைந்த இடர் முகாமைத்துவக் குழுவின் பட்டயம்

பணிப்பாளர் சபை 1988 இன் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் பிரிவின் நியதிகளின் கீழ் நாணயச் சபையில் நிறைபெறச் செய்யப்பட்ட அதிகாரத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் வழங்கப்பட்ட இலங்கையின் உரிமம் வழங்கப்பட்ட சிறப்பியல்பு வங்கிகளுக்கான நிறுவன ஆளுகையின் 2007 இன் 12 ஆம் இலக்க வங்கி தொழில் சட்டப் பணிப்புரையுடனான இணங்குவிப்புடன் சபை ஒருங்கிணைந்த முகாமைத்துவக் குழுவை நிறுவியது.

➔ குழுவின் வகிபாகங்களும் பொறுப்புக்களும்

- இடர் முகாமைத்துவம் தொடர்பான பொறுப்புக்களை பூர்த்தி செய்ய பணிப்பாளர் சபைக்கு உதவுதல் மற்றும் வினைத்திறனான இடர்முகாமைத்துவ கட்டமைப்பினை உருவாக்கல்
- வங்கியினால் அங்கீகரிக்கப்பட்ட இடர்முகாமைத்துவ கொள்கை மற்றும் வேறு இடர் தொடர்பான கொள்கைகளை அமுல்படுத்தல் மற்றும் வங்கியின் இடர்முகாமைத்துவ கொள்கையை காலத்துக்கு காலம் புதுப்பித்தல்
- வங்கியினால் எதிர்கொள்ளப்படும் கடன், சந்தை, தொழிற்பாட்டு மற்றும் உபாய இடர்கள் இனம்காணப்பட்டு, அளவிடப்பட்டு மேற்பார்வை செய்யப்பட்ட போதுமான அளவு முகாமைசெய்யப்படுதலை உறுதிப்படுத்தல்
- முக்கிய இடர் தொடர்பான தகவல்களை பொறுப்பான அதிகாரிகளிடமிருந்து பெற்று சபைக்கு வழக்கப்பட்ட பொறுப்புக்களுக்கு ஏற்ப சபைக்கு பரிந்துரைகளை மேற்கொள்ளல்.
- புதிய முன்னேற்றங்கள் தொடர்பிலான இடர்கள் மற்றும் அவை தொடர்பிலான இணக்கப்பாடுகள் இனம்காணப்பட்டு, அளவிடப்பட்டு மேற்பார்வை செய்யப்பட்ட போதுமான அளவு முகாமைசெய்யப்படுதலை உறுதிப்படுத்தல்
- பாசல் III மற்றும் இலங்கை மத்திய வங்கியின் அறிவுறுத்தல்கள்/ வழிகாட்டுதல்களுடன் இணங்குவதை உறுதிசெய்தல்

➔ சபை ஒருங்கிணைந்த இடர் முகாமைத்துவக் குழுவின் அறிக்கை

குழு கொள்கைகள், அறிக்கைகள் மற்றும் வங்கியுடன் தொடர்பான இடர் மற்றும் இணக்கம் பற்றிய எடுத்துரைப்புகள் ஆகியவற்றை மீளாய்வு செய்கின்றது. சபை ஒருங்கிணைந்த இடர் முகாமைத்துவக் குழு தனது ஆணையின் கீழ் வரும் முன் மொழிவுகளுக்கான ஒப்புதலை வழங்குவதுடன் சபையினால் மீள் பரிசீலனை செய்யப்பட வேண்டிய முன் மொழிவுகள்/ அறிக்கைகள் ஆகியவற்றை பணிப்பாளர் சபைக்கு பரிந்துரை செய்கின்றது.

இடர் முகாமைத்துவம் தொடர்பான உரிய பகுதி/ பிரிவு ஆகியன வங்கியின் இடர் முகாமைத்துவச் செயற்பாடுகள் மற்றும் அதன் முக்கியத்துவம் தொடர்பில் விபரமான அறிமுகத்தை வழங்குகின்றன. சபை ஒருங்கிணைந்த இடர் முகாமைத்துவக் குழு தனது பொறுப்புக்களை நிறைவேற்றுவதில் இடர் முகாமைத்துவம், இணக்குவிப்புப் பிரிவு மற்றும் செயற்பாட்டுப் பிரிவுகள் ஆகியவற்றினால் ஆதரவளிக்கப்பட்டது.

➔ 2022 ஆண்டின் போதான நடவடிக்கைகள்

காலாண்டுக்கு ஒருமுறை சந்திக்கிறது எனினும் தேவைகளுக்கு ஏற்ப கூட்டங்கள் நிரையிக்கப்படும் 2022 ஆம் வருடத்தில் குழு ஏழு கூட்டங்களை நடத்தியது.

குழு வங்கியினை எதிராக பாதிக்கக்கூடிய தொழிற்பாட்டு, கடன், சந்தை, திரவத்தன்மை போன்ற அனைத்து பிரதான இடர்களை ஆராய்கிறது. இது பிரதான முகாமைத்துவ நபர்களுடன் நெருக்கமான உறவினை பேணுகிறது.

வங்கியின் உள்ளக கணக்காய்வு பிரிவினால் இடர்முகாமைத்துவ வினைத்திறன் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

குறித்த வருடத்தினுள் குழுவினால் நடாத்தப்பட்ட முக்கிய நடவடிக்கைகள் பின்வருமாறு:

- பலவீனமான பொருளாதார நிலைமைகாரணமாக குறையும் கடன் தரத்தினை மதிப்பாய்வு செய்தல்
- இடர் தாங்கு எல்லைக் கட்டமைப்பு மற்றும் இடர் சகிப்புத்தன்மை வரம்பு குறித்த மீளாய்வு செய்யப்பட்ட அறிக்கைகள், வங்கியின் ஒட்டுமொத்த இடர் முகாமை அம்சம் குறித்த அறிக்கைகளை மீளாய்வு செய்தல் (அதாவது கடன் இடர், சந்தை இடர், திரவத்தன்மை இடர், தொழிற்பாட்டு இடர், மனிதவள இடர், தொழில்நுட்ப இடர், சைபர் பாதுகாப்பு இடர் போன்ற)

- வங்கியின் பல்வேறுபட்ட இடர் வரம்புகளை மீளாய்வு செய்வதுடன் தேவையான அனுமதிகளை வழங்குதல்
- வங்கியின் இடர் முகாமை கொள்கைகளை மீளாய்வு செய்து, சபையின் ஒப்புதலுக்கு பரிந்துரை செய்தல் வங்கியின் உள்ளக மூலதன போதுகை மதிப்பீட்டு செயல்முறை (ICAAP) ஆவணத்தை மீளாய்வு செய்தல்
- இலங்கை மத்திய வங்கியின் மேற்பார்வை தொடர்பில் எழுந்த திருத்த செயல்முறை தொடர்பிலான பின் தொடர்பிலான செயல்முறை
- தொடர்புபட்ட பிரிவுகளுக்கிடையிலான கொடுக்கல் வாங்கல்கள், நிதி மோசடி, மோசடி இடர் முகாமைத்துவம் தொடர்பான காலாந்த அறிக்கைகளை மதிப்பீட்டில்
- வங்கி இணக்க ஆராய்வுகள் மற்றும் அதன் முக்கிய பணிகளான அடகு வைத்தல், கடன், மனித வளம் KYC தேவைப்பாட்டினை பேணுதல் பற்றிய மதிப்பீடு
- பாசல் III அறிவுறுத்தல்கள் வழிகாட்டுதல்களுடன் இணங்குவதை உறுதிசெய்தல்
- இணக்கப்பாடு திட்டம் மற்றும் இணக்கப்பாடு கையேட்டின் வருடாந்த மதிப்பீடு

➔ 2023 மற்றும் அதற்கு அப்பாற்பட்ட நோக்கு

- ➔ பேரின மற்றும் நுண்பாக குழல் காரணிகள், சந்தைகள், உள்ளூர் மற்றும் சர்வதேச இடர் காரணிகளில் கவனம் செலுத்தல்
- ➔ வங்கியின் இடர் மற்றும் இணக்கப்பாட்டு தந்திரோபாயத்தின் அமுல்படுத்தலை மேற்பார்வை செய்தல்
- ➔ இடர் முகாமைத்துவத்தில் உள்ளூர் மற்றும் சர்வதேச முன்னேற்றங்களை ஆராய்தல்
- ➔ சந்தை முன்னேற்றங்கள் மற்றும் இடர் முகாமைத்துவத்திற்கு வங்கியின் நோக்கு தொடர்பில் தொடர்ச்சியாக நோக்குதல்

➔ குழு மதிப்பீடு

சபையின் 2022 ஆம் ஆண்டு மதிப்பீடு நிறைவடையவில்லை, பெரும்பாலான பணிப்பாளர்களின் பணிக்காலம் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிறைவடைந்தது.



திரு. யு ஜி ஆர் ஆரியர்தன்
தலைவர்

(2022 இல் அலுவலக பதவியில் இருந்தவர்)
சபை ஒருங்கிணைந்த இடர் முகாமைத்துவக் குழு
27 ஏப்ரல் 2023
கொழும்பு

தகவல் தொழில்நுட்ப மூலோபாய குழுவின் அறிக்கை



திரு எரங்க ஐயவர்தன
தலைவர்

தகவல் தொழில்நுட்ப மூலோபாய குழு

குழுவின் அமைப்பு

2022 இல்

மீளாய்வுக்குட்பட்ட வருடத்தில், சபையினால் நியமிக்கப்பட்ட சபை தகவல் தொழில்நுட்ப மூலோபாய குழு பின்வரும் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்களைக் கொண்டிருந்தது.

பெயர்	அங்கத்துவ நிலை	வருகை தரக்கூடிய எண்ணிக்கை	வருகை தந்த எண்ணிக்கை
திரு எரங்க ஐயவர்தன** (10 பெப்ரவரி 2022 முதல் 29 டிசம்பர் 2022 வரை)	தலைவர்	05	05
யூ ஜி ஆர் ஆரியர்தன்* (10 பெப்ரவரி 2022 முதல் 03 ஜனவரி 2023 வரை)	அங்கத்தவர்	05	05
திரு எம் ரி ஜே பெரேரா* (10 பெப்ரவரி 2022 முதல் 21 பெப்ரவரி 2023 வரை)	அங்கத்தவர்	05	05

*சுயாதீனமற்ற நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர் **சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்

குழுவின் அங்கத்தவர்களின் சுயவிபரங்கள் நிறுவன ஆளுகை அறிக்கையின் கீழ் பக்கம் 184 இருந்து 186 வரை வழங்கப்பட்டுள்ளன.

அழைப்பின் பேரில் ஒழுங்காக வருகை தருவோர்

பொது முகாமையாளர்/பிரதான நிறைவேற்று அலுவலகர் குழுவிற்கு தகவல்கள் வழங்குவதுடன் குழுக் கூட்டங்களில் அழைப்பின் பெயரில் கலந்து கொள்வார்.

பிரதிப் பொது முகாமையாளர் (தகவல் தொழில்நுட்பம்)/பிரதான தகவல் அலுவலகர்

கோரம்

குறைந்தது இரண்டு உறுப்பினர்

குழுவின் செயலாளர்

சபையின் செயலாளர், சபை தகவல் தொழில்நுட்ப மூலோபாய குழுவின் செயலாளராகவும் பணிபுரிகின்றார்.

2023 இல்

பெரும்பாலான சபை உறுப்பினர்களின் பதவிக்கால நிறைவுடன் வங்கிப்பணிப்பாளர் குழு ஐந்து பணிப்பாளர்களுடன் மட்டுமே 2023 இல் மறுசீரமைக்கப்பட்டது. முழு பணிப்பாளர் சபையில் ஏழு உறுப்பினர் உள்ளனர் இருப்பினும் முடிவுகளை எடுப்பதற்கு ஐந்து பணிப்பாளர்களின் கோரம் தேவைப்படும். இருப்பினும் முடிவுகளை எடுப்பதற்கு ஐந்து பணிப்பாளர்களின் கோரம் தேவைப்படும். இருப்பினும் நிதியறிக்கை கணக்காய்வாளர் தலைமை அதிபதியினால் கையெழுத்திடப்பட்ட தினத்தில் சபை தகவல் தொழில்நுட்ப மூலோபாய குழு மறுசீரமைக்கப்பட்டிருக்கவில்லை.

குழுவின் வகிபாகங்களும் பொறுப்புக்களும்

- தகவல் தொழில்நுட்ப ஆளுகை கட்டமைப்பை மீளாய்வு செய்தல் மேம்படுத்தல் மற்றும் அங்கீகரித்ததுடன் சந்தை சவால்களை எதிர்கொள்ள புதிய ICT கொள்ளைகளை உருவாக்கல்.
- தகவல் தொழில்நுட்பம் தொடர்பிலான செயற்றிட்டங்களுக்கு பொருத்தமான சிபாரிசுகளை மேற்கொள்ளல் மற்றும் சுமுகமான உறவினை சபை உபகுழுக்களுடன் பேணுதல் மற்றும் வங்கியின் தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பின் வினைத்திறனை உறுதிப்படுத்தல்

2022 ஆண்டின் போதான நடவடிக்கைகள்

- வங்கி பணிப்பாளர் சபைக்கு ICT திட்டங்கள் தொடர்பான கொள்முதல் நடவடிக்கைகள் செய்ய சபை பணிநுதரத்தது
- தகவல் தொழில்நுட்ப மூலோபாய குழுவின் பட்டியத்தினை மீளாய்வு செய்து வலுப்படுத்தி மற்றும் சபைக்கு அங்கீகரிக்க பரிந்துரைத்தல்
- வாடிக்கையாளர் தரவு பாதுகாப்பின் தேவையினை ஆய்வு செய்தல் மற்றும் தரவு பாதுகாப்பு தொடர்பில் தேவையான கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

2023 மற்றும் அதற்கு அப்பாற்பட்ட நோக்கு

- வங்கியின் மைய வங்கியியல் தீர்வை செயற்படுத்தல்
- சைபர் பாதுகாப்பு தொடர்பிலான விடயங்களில் முன்னோக்கி செல்வதில் தொடர்ச்சியாக கவனம் செலுத்தல்
- தகவல் தொழில்நுட்ப ஆளுகை கட்டமைப்பை வலுப்படுத்தல் மற்றும் பராமரித்தல்

குழு மதிப்பீடு

சபையின் 2022 ஆம் ஆண்டு மதிப்பீடு நிறைவடையவில்லை, பெரும்பாலான பணிப்பாளர்களின் பணிக்காலம் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நிறைவடைந்தது.

திரு எரங்க ஐயவர்தன
தலைவர்

தகவல் தொழில்நுட்ப மூலோபாய குழு
(2022 இல் அலுவலக பதவியில் இருந்தவர்)

27 ஏப்ரல் 2023
கொழும்பு

தகவல் தொழில்நுட்ப மூலோபாய குழுவின் பட்டயம்

பணிப்பாளர் சபை 1988 இன் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் பிரிவின் நிதியகளின் கீழ் நாணயச் சபையில் நிறைபெறச் செய்யப்பட்ட அதிகாரத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையினால் வழங்கப்பட்ட இலங்கையின் உரிமம் வழங்கப்பட்ட சிறப்பியல்பு வங்கிகளுக்கான நிறுவன ஆளுகையின் 2007 இன் 12 ஆம் இலக்க வங்கி தொழில் சட்டப் பணிப்புரையுடனான

இணங்குவிப்புடன் சபை சபை தகவல் தொழில்நுட்ப மூலோபாய குழுவை நிறுவியது.

சபை தகவல் தொழில்நுட்ப மூலோபாய குழுவானது வங்கியின் தகவல் தொழில்நுட்பம் தொடர்பிலான தந்திரோபாய இலக்குகளை மேற்பார்வை செய்ய நிறுவப்பட்டது.

இடர் மீளாய்வு

இலங்கை, அனைத்து துறைசார் நிறுவனங்களும் பெருமளவிலான பொதுமக்களும் கடுமையான துன்பத்தினை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற சவால்மிக்கமிகக்கொரு காலப்பகுதியினூடாக நகர்ந்துகொண்டிருக்கிறது. நாட்டின் முதலெலும்பாகத் திகழ்கின்ற வங்கித் துறையும் கூட பேரண்டப் பொருளாதாரத்தின் அழுத்தம் காரணமாக கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.

நாட்டின் பணவீக்கமானது 2021 ஆம் ஆண்டின் இறுதிக்காலண்டிலிருந்து ஒரு அதிகரித்துச் செல்லும் போக்கினையே காட்டியது. இத்தகைய போக்கு தொடர்ந்ததோடு, 2022 ஆம் ஆண்டின் தொடக்கமும் குறிப்பாக அதிகரித்துச் செல்லும் பணவீக்கத்துடன் ஒரு பாதகம் மிக்க பேரண்டப் பொருளாதார அறிகுறிகளுடனேயே ஆரம்பித்தது. கடந்த சமீபத்திய காலத்தில் அரசிறை வருமானத்தில் குறைவினை ஏற்படுத்தக் காரணமாக அமைந்த வரிக் குறைப்புகள் போன்ற அரசின் தவறான பொருளாதாரச் சீர்திருத்தங்கள் 2022 ஆம் ஆண்டில் அரசிறைப் பற்றாக்குறையில் அதிகரிப்பிற்கும் வழியமைத்தது. 2022 மார்ச் மாதம் வரையான காலத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட ஐ.அ.டொ./இ.ரூ. நாணய மாற்று வீத பிடித்துவைப்பானது நாட்டின் அந்நியச் செலாவணி ஒதுக்கங்கள் தொடர்பில் மோசமான நிலைமைக்கு இட்டுச் சென்றதோடு, இதன் தொடர் நிலையானது 2022 ஏப்ரல் மாத இறுதியில் குறைவான அந்நியச் செலாவணி ஒதுக்கங்களைப் பதிவாக்கியது. இதன்பிரகாரம், சீன மக்கள் வங்கி (PCOC) மூலமான வருமானங்கள் உள்ளிட்ட நாட்டின் அந்நியச் செலாவணி ஒதுக்கங்கள் 2022 ஏப்ரல் மாதத்தில் ஐ.அ.டொ. 1.6 பில். என பதிவாகியது.

அந்நியச் செலாவணி ஒதுக்கங்களிலான குறைவு அத்துடன் பிட்ச் மற்றும் எஸ்.அன்பீ ஆகிய இரு தரப்படுத்தல்கள் மூலமாகவும் இலங்கையின் கடன் மீளளிப்புத் தகுதியானது தவணை தவறுதல் நிலைக்கு தரமிறக்கி மதிப்பீடு செய்யப்பட்டமை போன்றன வெளிநாட்டு நிதி மூலங்களை அணுகுவதற்கு தடையாக விளங்கியன. 2022 ஆண்டுக் காலத்தின் போது ரூபாவின் மதிப்பானது 82.32% சதவீதத்தினால் குறைந்ததோடு, பணவீக்கமானது 73.7% சதவீதம் வரை உச்சத்தைத் தொட்டது (NCPI-செப்டம்பர் 2022).

பணவீக்கத்தைக் குறைத்து பொருளாதாரத்தினை ஸ்திர நிலைக்கு கொண்டு வரும் நோக்கில், மத்திய வங்கியின் நாணயச்சபையானது 2022 ஏப்ரல் மாதத்தில் 700 அடிப்படைப் புள்ளிகளால் ஒரு கொள்கை வீத அதிகரிப்பினை

முன்னெடுத்ததோடு, இது ஐஃலை மாதத்தில் மற்றும்மொரு 100 அடிப்படைப் புள்ளிகளால் மேலும் அதிகரிக்கப்பட்டது.

தனியார் துறையினர்களுக்கான கடன் வளர்ச்சியானது இவ் ஆண்டுக் காலத்தில் குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ளது. எதிர்மறைச் சந்தைசார் திரவத்தன்மை மற்றும் கொள்கை வீத மாற்றம் ஆகியன அரசாங்கப் பிணையங்கள் மீதான சந்தை வீதங்கள் மற்றும் வட்டி வீதங்களை 30 சதவீத அளவிற்கு மிகைப்படுத்தியதோடு, இது வங்கிகளிலான வட்டி வீத எல்லைகளை சவால்மிக்கதாக்கியது. 2022 ஆம் ஆண்டுக் காலத்தில் நிலவிய இந்த பாதகம் மிக்க பேரண்டப் பொருளாதார நிபந்தனைகள் திரவத்தன்மை சார் இடர்கள், அந்நியச் செலாவணி மீதான இடர்கள் மற்றும் கடன் தவணை தவறுதல் பற்றிய இடர்கள் குறித்தான பாதிப்பினை அதிகரித்தது.

இந்த அறிக்கையானது தற்போது நடைமுறையிலுள்ள அழுத்தம் மிக்க நிபந்தனைகளுக்கு மத்தியிலான இடர்களை முகாமைத்துவம் செய்வதற்கான தேசிய சேமிப்பு வங்கியின் அணுகுமுறை தொடர்பில் மீளாய்வு செய்கிறது.

தேசிய சேமிப்பு வங்கியானது 1971 இன் 30 ஆம் இலக்க தேசிய சேமிப்பு வங்கிச் சட்டத்தின் கீழ் கூட்டிணைக்கப்பட்ட ஒரு உரிமம் பெற்ற விசேட வங்கியாக விளங்குகிறது. இந்த வங்கியின் தொழிற்பாடுகள் போட்டித்தன்மை மீதான வரையறைகளை உருவாக்கி, குறித்த சட்டத்தின் மூலமும் அதனையடுத்து வந்த திருத்தங்கள் மூலமும் வரையறை செய்யப்படுகின்றன. இருப்பினும், வங்கியில் மேற்கொள்ளப்படுகின்ற வைப்புகளுக்கும் அதற்கான வட்டிகளுக்கும் இலங்கை அரசாங்கத்தினால் உத்தரவாதம் அளிக்கப்படுவதோடு, குறித்த பண வைப்பாளர்களினால் மேற்கொள்ளப்படும் சட்ட ரீதியான கோரிக்கைகளைச் செலுத்துவதற்கு வங்கியின் சொத்துகள் போதாதவிடத்து, திரட்டு நிதி இதற்குப் பொறுப்பாக அமைகிறது. இது வங்கியின் 50 வருட வரலாற்றில் பண வைப்பாளர்களுக்கு ஒரு மேலதிக பாதுகாப்பினை வழங்குவதோடு, தமது சேமிப்புகளுக்கான பாதுகாப்பான இடமாக இதனை பலரும் விரும்புவதற்கு வழியமைக்கிறது.

சட்டத்தினால் வழங்கப்பட்ட பணிப்பாணையின் பிரகாரம், வைப்புகள் மூலம் பெறப்படுகின்ற 60% சதவீதத்திற்கும் குறையாத பணத்தினை அரசாங்கத்தினால் விநியோகிக்கப்படுகின்ற அல்லது அரசாங்கம் உத்தரவாதம்

அளிக்கப்படுகின்ற நிதி நடவடிக்கைகளில் முதலீடு செய்யுமாறு வேண்டப்படுகிறது. இதற்கிணங்க, வங்கியானது இந்த ஆண்டின் இறுதியில் 63.4% சதவீதத்தினை அரசாங்கப் பிணையங்களில் பேணி வருகிறது. இது அரசாங்கச் சொந்தமான தொழில்முயற்சி நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட கடன்கள் மற்றும் முற்பணைகள் தவிர்ந்ததாகும்.

வங்கித் துறையில் விளங்குகின்ற ஏனைய வங்கிகளைப் போன்று, எமது வங்கியானது தீவிரம் மிக்க பொருளாதார நிபந்தனைகள் காரணமாக திரவத்தன்மை, நிகர வட்டி வீத எல்லை மற்றும் விடயத் தரத்திலான குறைவு போன்றவற்றின் மீதான அழுத்தத்தினை எதிர்கொண்டது. வங்கியானது குறுங்காலத்தில் இலாபத்தினை ஈட்டுவதற்கான ஒத்திசைவுடன் ஒரு திரவத்தன்மை மிக்க நோக்கிலிருந்து கடன்தீர் ஆற்றல் மீது தனது மைய அவதானத்தினைச் செலுத்தியிருந்தது.

சவால் மிக்க இடர்களுக்கும் மத்தியில், வங்கியானது ஒப்பந்தம் சார்ந்த பொருளாதாரச் சூழலைக் கருத்திற்கொள்கையில் ஐந்தொகை பற்றிய முன்னேற்றமானது ஒரு முன்னுரிமை மிக்க விடயமாக இருந்திடாத போதிலும், மூலதனப் போதுமை, திரவத்தன்மை மற்றும் உந்துசக்திக் காரணியோன்ற கடன்தீர் ஆற்றல் பற்றிய கூட்டிகளை ஒழுங்குறுத்துகை சார் குறைந்தபட்சதேவைப்பாட்டிற்கு மேலாக பேணியது. இருப்பினும், உறுதியற்ற பொருளாதார நிபந்தனைகளுக்கு மத்தியில் இந்த மட்டத்தினை இடைக்காலம் முதல் நீண்டகாலம் வரையில் பேணுவதானது மிகவும் சவால் மிக்க விடயமென்பதனை இங்கு கூட்டிக்காட்ட வேண்டும்.


இடர் முகாமைத்துவமானது வங்கியின் அனைத்துப் பிரிவுகளுக்கும் நியமங்கள், குறிக்கோள்கள் மற்றும் பொறுப்புக்களை வரையறுப்பதன் மூலம் இடர்களை முகாமைத்துவம் செய்வதற்கான மூலோபாய அணுகுமுறைகளைத் தாழ்த்துகின்றது. பணிப்பாளர்கள் சபையினால் ஒருங்கிணைந்த இடர் முகாமைத்துவ வேலைச்சட்டகம் அங்கீகரிக்கப்பட்டு, ஒரு வலுவான இடர் கலாசாரம் பற்றி தொடர்ந்தும் வலியுறுத்துவதற்குத் துணையாக அது வங்கியினால் பொருந்திக்கொள்ளப்படுகிறது.



உரு 26: ➔ பொருளாதார நெருக்கடியிலிருந்தான சவால்கள்

➔ இடர் முகாமைத்துவ வேலைச்சட்டகம்

இடர் முகாமைத்துவ வேலைச்சட்டகமானது விவேகம் மிக்க இடர் முகாமைத்துவத்தினை உறுதிப்படுத்தும் நோக்கில் குறித்த இடர்களை இனங்கண்டு, மதிப்பாய்வு செய்து, கண்காணித்து, அறிக்கை செய்து மற்றும் அவற்றை தணிக்கும் வகையில் மூலோபாயங்கள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை பொருத்தமான முறையில் அபிவிருத்தி செய்து நடைமுறைப்படுத்துவதை இயல்பு செய்கிறது.



உரு 27: ➔ இடர் முகாமைத்துவ வேலைச்சட்டகம்

இடர் ஆளுகை

இடர் முகாமைத்துவ நடைமுறையானது உயர் ஆளுகை நியமம் ஒன்றினை பிரதிபலிப்பதனை உறுதிப்படுத்துவதற்கான கடப்பாட்டினை வங்கி கொண்டுள்ளது. இது இடர் எதிர்கொள் செயற்பாடுகளை வினைத்திறன் மிக்க முறையிலும் விவேகம் மிக்க முறையிலும் மேற்கொள்வதற்கு பணிப்பாளர்கள் சபையினையும் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகளையும் இயல்பு செய்கிறது. பணிப்பாளர்கள் சபையானது ஆளுகை வேலைச்சட்டகத்தில் உயர்ந்த மட்டத்தில் செயற்படுகின்றது.

பல்வேறு இடர் வெளிக்காட்டல்களை முகாமைத்துவம் செய்வதற்கும் மற்றும் உள்ளகக் கொள்கைகள் பொருத்தமான முறையில் தாபிக்கப்பட்டு அதற்கு இணக்கமுறுவதனை உறுதிப்படுத்துவதற்குமான ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட வேலைச்சட்டகத்தினை சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள் தாபித்திருப்பதனை, பணிப்பாளர்கள் சபையானது இடர் கண்காணிப்பு பற்றிய வகிபாகத்தினூடாக உறுதிப்படுத்துகிறது. நிதி சார்ந்த மற்றும் நிதி சாராத அனைத்து இடர் வகைகளும் வங்கியின் இடர் முகாமைத்துவ வேலைச்சட்டகத்திற்கு இணங்க முகாமைத்துவம் செய்யப்பட்டு அறிக்கையிடப்படுகிறது.


இரண்டு சபை மட்ட இடர் முகாமைத்துவக் குழுக்கள் காணப்படுகின்றன. அவை சபை ஒருங்கிணைந்த இடர் முகாமைத்துவக் குழு (BIRMC) மற்றும் சபைக் கணக்காய்வுக் குழு (BAC) என்பனவாகும். போதுமான அளவுடையதும் வினைத்திறன் மிக்கதுமான இடர் முகாமைத்துவத் தொழிற்பாடு வங்கியில் காணப்படுவதை உறுதிப்படுத்தும் வகையிலான அதன் இடர் சார்ந்த பதிலளிப்புகள் மற்றும் உள்ளகக் கட்டுப்பாட்டு நடைமுறைகளை நிறைவேற்றுவதற்கு உதவும் நோக்கில் இக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

→ இடர் மீளாய்வு

சிரேஷ்ட முகாமைத்துவமானது, தகவலளிக்கப்பட்ட தீர்மானமெடுத்தலுக்கான சிறந்த உள்நோக்கத்தினை வழங்கி அனைத்து வணிகத் தொடர்களிலும் தற்போது காணப்படக்கூடிய மற்றும் எதிர்காலத்தில் எழக்கூடிய இடர்கள், போக்குகள் மற்றும் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றை புரிந்துகொள்வதனை மைய


அவதானமாகக் கொண்ட முகாமைத்துவக் குழு வேலைச்சட்டகத்தினை தாபிப்பதன் ஊடாக நிதி சார்ந்த மற்றும் நிதி சாராத இரு வகையான இடர்களை துல்லியமாக ஆளுகை செய்வதனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இடர் ஆளுகை கட்டமைப்பில் தாபிக்கப்பட்டுள்ள முகாமைத்துவ மட்டக் குழுக்கள் பற்றிய பட்டியல் கீழே வழங்கப்படுகிறது.

- ❖ கடன் குழு
- ❖ சொத்து மற்றும் பொறுப்பு முகாமைத்துவக் குழு
- ❖ இயக்கப்பாட்டு இடர் முகாமைத்துவக் குழு
- ❖ முதலீட்டுக் குழு
- ❖ தகவல் பாதுகாப்புக் குழு



உரு 28: → இடர் முகாமைத்துவத்திலுள்ள பாதுகாப்பு நிலைகள்

அனைத்து பணியாட்டொகுதி உறுப்பினர்களும் தமது பிரத்தியேக வகிபாகங்கள் மற்றும் பொறுப்புக்களினுள் காணப்படக்கூடிய இடர்களை உணர்ந்து அவற்றை முகாமைத்துவம் செய்வதற்கான பொறுப்பினைக் கொண்டுள்ளனர். “முன்று நிலைப் பாதுகாப்பு” மாதிரியானது கடமைகளைப் பிரிப்பதன் மூலம் தெளிவான பாதுகாப்பு நிலையினை எடுத்துக்காட்டுகிறது.



BIRMC - சபை ஒருங்கிணைந்த இடர் மு்காமைத்துவக் குழு
ISC - தகவல் பாதுகாப்புக் குழு
CC - கடன் குழு

BAC - சபைக் கணக்காய்ப்புக் குழு
ORMC - செயற்பாட்டு இடர் மு்காமைத்துவக் குழு
IC - முதலீட்டுக் குழு

GM/CEO - பொது மு்காமையாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி
ALCO - சொத்து மற்றும் பொறுப்பு மு்காமைத்துவக் குழு

உரு 29: → இடர் மு்காமைத்துவ ஆளுகைக் கட்டமைப்பு (தொழிற்பாடு சார் அறிக்கையிடல்)

கொள்கை வேலைச்சட்டகம்

இடர் மு்காமைத்துவக் கொள்கை வேலைச்சட்டகமானது அட்டவணை-26 இல் வழங்கப்பட்டுள்ள கொள்கைகளைக் கொண்டுள்ளது. ஒருங்கிணைக்கப்பட்ட இடர் மு்காமைத்துவக் கொள்கையானது பிரதான இடர் பிரதேசங்கள், இடர் மு்காமைத்துவ அணுகல்கள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைப்பாடுகள் போன்றவற்றுக்குத் தீர்வளிக்கும் வகையிலானதொரு தனியான கொள்கைகளைக் கொண்ட கொள்கை வேலைச்சட்டகம் பற்றி விபரிக்கின்றது.

இடர் நாட்டம் பற்றிய ஆவணம் மற்றும் ஐஊயுபி ஆவணம் ஆகியன கொள்கை மட்ட ஆவணங்களாக விளங்குவதோடு, இவை ஒருங்கிணைக்கப்பட்ட இடர் மு்காமைத்துவத்தின் முந்திய பார்வையினுள் வருகின்றது.

கொள்கை

ஒருங்கிணைக்கப்பட்ட இடர் மு்காமைத்துவக் கொள்கை
கடன் இடர் மு்காமைத்துவக் கொள்கை
சந்தை மற்றும் திரவத்தன்மை பற்றிய இடர் மு்காமைத்துவக் கொள்கை
இயக்கப்பாட்டு இடர் மு்காமைத்துவக் கொள்கை
அழுத்தச் சோதனைக் கொள்கை
இடர் மு்காமைத்துவ வெளிப்பாட்டுக் கொள்கை
ICAAP மு்காமைத்துவக் கொள்கை
மாதிரி இடர் மு்காமைத்துவக் கொள்கை

உள்ளடங்கும் விடயம்


வங்கியின் ஒருங்கிணைக்கப்பட்ட இடர் மு்காமைத்துவ வேலைச்சட்டகம்
கடன் தொடர்பிலுள்ள இடர்களை இனங்காணல், மதிப்பீடு செய்தல், கண்காணித்தல் மற்றும் தணித்தலுக்கான வேலைச்சட்டகம்
சந்தை மற்றும் திரவத்தன்மை பற்றிய இடர்களை இனங்காணல், மதிப்பீடு செய்தல், கண்காணித்தல் மற்றும் தணித்தலுக்கான வேலைச்சட்டகம்
இயக்கப்பாட்டு இடர்களை இனங்காணல், மதிப்பீடு செய்தல், கண்காணித்தல் மற்றும் தணித்தலுக்கான வேலைச்சட்டகம். இந்தக் கொள்கையானது தகவல் முறைமைக் கொள்கை, வணிகத் தொடர் மு்காமைத்துவ முறைமைக் கொள்கை போன்ற ஏனைய கொள்கைகளைக் கொண்டு குறைநிர்ப்பட்டதுள்ளது.
வங்கியின் அழுத்தச் சோதனை பற்றிய வேலைச்சட்டகத்தினை கட்டிக்காட்டுதல்
இடர் மு்காமைத்துவத் தொழிற்பாடுகளுடன் சம்பந்தப்பட்ட வெளிப்பாட்டுத் தேவைப்பாடுகள்.
வங்கியின் உள்ளக மூலதனப் போதுமையளவு பற்றிய மதிப்பீட்டுச் செயலாக்கத்தினை (ICAAP) முன்னெடுப்பதற்கான வேலைச்சட்டகத்தினை வழங்குகிறது.
இடர் மதிப்பாய்வு, நிதி மற்றும் ஒழுங்குறுத்துகை பற்றிய அறிக்கையிடல் மற்றும் தீர்மானம் மேற்கொள்ளலில் பயன்படுகின்ற மாதிரிகளின் இடரை மு்காமை செய்வதற்கானதொரு நடைமுறையினை வழங்குவதற்கான கொள்கை.

உரு 28: → இடர் மு்காமைத்துவக் கொள்கைகள்

→ இடர் மீளாய்வு

இடர் நாட்டம் பற்றிய கூற்று

வங்கியின் இடர் நாட்டம் பற்றிய கூற்றானது வியாபார இயக்கங்கள் மற்றும் இடர்களை சீரமைப்பதன் மூலம் பெறுமானத்தினை மேம்படுத்துகிறது. இது ஒரு எதிர்யார்க்கப்பட்ட இடருக்குப் பொருத்தமான திரும்பல் மிகுதியை வழங்கும் வகையில் வியாபாரச் செயற்பாடுகளைத் திட்டமிடுவதற்கான ஒரு வழிகாட்டியாகச் செயற்படுகின்ற அதேவேளை, ஏற்றுக்கொள்ளப்பட்ட இடர் மட்டங்களினுளேயே இது காணப்படுகிறது.



வங்கியானது, பெறுமானங்களுக்கும் மற்றும் நிதிசார் நிலைமைக்கும் உரிய பாதகமான விளைவுகளை குறைத்துக் கொள்ளும் நோக்கில் தரப் பண்பு மற்றும் அளவுப் பண்பு ஆகியவற்றை உபயோகித்து நிறுவன மட்டத்தில் இடர் நாட்டத்தினை தாழ்ப்பதில் மேலிருந்து கீழான அணுகுமுறை ஒன்றினை உபயோகித்து வருகிறது. நிறுவன மட்டத்திலான அளவுப் பண்பு சார் இடர் நாட்டமானது பிரதானமாக மூலதனப் போதுமை, திரவத் தன்மை, இலாபம் மற்றும் ஏனைய விவேகம் மிக்க தேவைப்பாடுகள் மீது மைய அவதானம் செலுத்துகின்றது.

தரப் பண்பு சார்ந்த கூற்றானது, வங்கி பூச்சிய இடர் நாட்டத்தைக் கொண்டிருப்பதற்கான இடர்களுையே பிரதானமாகக் கொண்டுள்ளது. வியாபாரத் தொடர் மட்டத்தில் இடர் நாட்ட எல்லைகளாக குறிப்பாக கடன், பங்கு, வட்டி வீதம், அந்நியச் செலாவணி மற்றும் இயக்கம் போன்ற இடர் வகைகள் மூலமான விடயங்கள் காணப்படுகின்றன. மேலிருந்து கீழான மற்றும் அடியிலிருந்து உச்சி வரையான அணுகலை ஒருமுகப்படுத்துவதானது, வரையறுக்கப்பட்ட கட்டமைப்புகள், வரவு செலவு மதிப்பிடப்பட்ட மட்டங்கள் மற்றும் பிரதான இயக்கப்பாட்டு இடர் சுட்டிகள் (KORIs) போன்றவற்றை உபயோகித்து அனேக விவேகம் மிக்க இடர் நாட்ட மட்டங்களைத் தாழ்ப்பதற்காக பிரிவு மட்டத்திலும் மற்றும் உற்பத்தித் தொடர் மட்டத்திலும் உபயோகிக்கப்பட்டு வருகிறது.

அவதானம் செலுத்தப்பட்ட விடயப்பரப்பு	சுட்டி	2022 - உண்மைப் பெறுமதி	இடர் நாட்டத்திற்கு எதிராக செயலாற்றுகை
இலாபத் தன்மை	NIM	2.03	✓
	ROE	3.40	✓
	ROA	0.28	✓
மூலதனப் போதுமை	CET 1	14.36	✓
	Tier 1	15.78	✓
	மொத்த மூலதனம்	17.99	✓
திரவத் தன்மை	LCR	195.54	✓
	SLAR	40.62	✓
	NSFR	180.51	✓
உந்துசக்தி	உந்து சக்தி விகிதம்	7.43	✓

இடர் மட்டங்கள்

✓ இடர் நாட்ட மட்டத்தினுள் ✓ அதிகப்பட்ச சகிப்பு மட்டத்தினுள்

✓ அதிகப்பட்ச சகிப்பு மட்டத்திற்கு கீழே

உரு 27: → இடர் நாட்ட மட்டங்களுக்கு எதிராக நிதிசார் சுட்டிகள்

2022 ஆம் நிதியாண்டுக்காக, இலாபத்தன்மைச் சுட்டிகள் ஒரு உயர் இடர் மட்டத்தினை சுட்டிக்காட்டுகின்றன. வங்கியானது, 2022 ஆம் ஆண்டுக் காலத்தின் போது நிலவிய பொருளாதார நிபந்தனைகள் மற்றும் அதிவிசேட சந்தையிலுள்ள திரவத்தன்மைப் போக்கு ஆகியவற்றிலிருந்து கடன்தீர் ஆற்றலைப் பேணுவதற்கான குறுங்கால இலாபத்திற்கான குறிக்கோளினை கைவிட வேண்டியிருந்தது.

திரவத்தன்மை, மூலதனப் போதுமை மற்றும் உந்துசக்தி வீதங்கள் ஒரு குறைந்த இடர் மட்டத்தினையே சுட்டிக்காட்டுகின்றன.

ICAAP ஆவணம்

ICAAP ஆனது, வங்கியின் இடர் விபரக்குறிப்புடன் உள்ளக மூலதன ஏற்புடைமையினை உறுதிப்படுத்தும் வகையில் வணிகச் செயலாற்றுகை, இடர் முகாமைத்துவச் செயற்பாடுகள் மற்றும் இடர் உணர்வு மூலதனம் ஆகியவற்றை மிகச் சிறப்பான முறையில் கொண்டுள்ளது. ICAAP ஆனது,

இடர் நாட்டம், அழுத்தச் சோதனை மற்றும் மூலதனத் திட்டமிடல் எண்ணக்கருக்கள் போன்றவற்றினை அனைத்து பொருள்சார்ந்த இடர்களை அறிந்துகொள்வதற்கான ஒரு சிறந்த இடர் முகாமைத்துவ வேலைச்சட்டகத்துடன், BIRMC இனூடாக பணிப்பாளர்கள் சபையின் மேற்பார்வைப் பொறுப்புடன் கொண்டுள்ளது. இந்தச் செயன்முறையானது இடர் முகாமைத்துவப் பிரிவினால் (RMD) விரிவாக ஆவணப்படுத்தப்படுகிறது.

ICAAP முன்னெடுக்கப்படுவதோடு, இதன் ஆவணமானது, மேற்பார்வைமிக் மீளாய்வுச் செயன்முறை மற்றும் சர்வதேச தரத்திலான சிறந்த நடைமுறைகள் தொடர்பில் வங்கிகளுக்கு விநியோகிக்கப்பட்ட பாசல் III மற்றும் தூண் II வழிகாட்டல்கள் குறித்தான இலங்கை மத்திய வங்கியின் பணிப்புரைகளுக்கு இணங்கிக் காணப்படுகின்ற சபை அங்கீகரித்த ICAAP கொள்கையின் பிரகாரம் தயாரிக்கப்படுகிறது. இடர் மதிப்பாய்வுகள் தூண்-I மற்றும் தூண்-II குறித்தான இடர்களை அறிய உதவுகிறது.

வங்கியின் ICAAP ஆனது, வங்கிக்கும் ஒழுங்குறுத்துகையாளர்களுக்கும் அவசியமான அடிப்படை அம்சங்களாக விளங்குகின்ற நான்கு கோட்பாடுகள் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இதன் பிரகாரம், ICAAP ஆனது மூலதன மட்டங்களுடன் இணைக்கப்படுவதோடு, ஒழுங்குறுத்துகை சார் குறைந்தபட்ச மிகையில் மூலதனத்தைப் பேணுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. வங்கியானது இடர் விவரங்களையும் உள்ளக மூலதனத் தேவைப்பாடுகளையும் மதிப்பீடு செய்து அவற்றை அளவிடுவதற்கான உள்ளக மாதிரிகளைக் கொண்டுள்ளது. இடர் மதிப்பாய்வுகள் தூண்-I மற்றும் தூண்-II ஆகிய இரு இடர்கள் தொடர்பிலும் கண்டறிய உதவுகிறது. உள்ளக மட்டுப்பாடுகள் மூலதனப் போதுமை தொடர்பான வினைத்திறன் மிக்க மதிப்பாய்வினை வழங்குவதற்குரிய மூலதனத் தேவைப்பாட்டினை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது.

தூண் - I



தூண் - II



கடன் முகாமைத்துவம்

உள்ளக மூலதன முகாமைத்துவம்

வணிக முகாமைத்துவம்

→ இடர் மீளாய்வு

இடர் முகாமைத்துவம்

ஒருங்கிணைந்த இடர் முகாமைத்துவம் என்பது, ஒரு வங்கியின் பரந்த நோக்குப் பார்வையில் குறித்த இடரை புரிந்துகொண்டு, அதனை முகாமைத்துவம் செய்து மற்றும் அதனைத் தொடர்பாடல் செய்வதற்கான ஒரு தொடர்ச்சியான, செயலாக்கமுள்ள மற்றும் முறையான செயன்முறையாகும். இது வங்கியின் வாய்ப்பு மிக்க இடர்களை அதன் ஒவ்வொரு மட்டத்திலும் இனங்காண்டு, அதன் பின்னர் மேம்பட்டதொரு தீர்மானம் மேற்கொள்கைக்கு வசதியளிக்கும் வகையில் உயர் மட்டத்திலான பெறுபெறுகளைப் பெற்றுக் கொள்வதற்கு தொடர்பாடல் செய்வதற்கான நடைமுறையிலுள்ள மதிப்பாய்வு ஒன்றினைக் கொண்டுள்ளது.

இடர் முகாமைத்துவமானது, இடர் மைய தீர்மானம் மேற்கொள்வதற்கு உதவுவதற்கும் மற்றும் மூலதனப் போதுமையினையும் மத்திய வங்கியினால் எடுத்துச் சொல்லப்பட்ட விவேகம் மிக்க தேவைப்பாடுகளையும் மதிப்பாய்வு செய்வதற்கும் வங்கியின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள இடர்களை இனங்கண்டு, மதிப்பாய்வு செய்து, கண்காணித்து மற்றும்

அவற்றைக் குறைப்பதற்கான செயன்முறையில் உபயோகிக்கப்படுகின்ற பன்மடங்கான செயன்முறைகள், மாதிரிகள் மற்றும் கருவிகளைக் கொண்டுள்ளது.

வங்கியின் இடர் பதிவேடானது தற்போதைய மற்றும் எதிர்கால வாய்ப்புள்ள இடர்கள் குறித்தான தகவல்களைக் கொண்டுள்ளது. இடர் அடையாளம் மற்றும் மதிப்பாய்வு மாதிரிகள் ஆகியவற்றை உபயோகித்து RMD இன் மூலம் இந்த இடர் பதிவேடு இறைப்படுத்தப்படுகிறது. இதற்கிணங்க, இங்கு நான்கு பிரதான இடர்கள் காணப்படுகின்றன. கடன் இடர், சந்தை இடர் (அதாவது, பாங்கு, அந்நியச் செலாவணி மற்றும் வட்டி வீதம்), இயக்கப்பாட்டு இடர் மற்றும் தீர்வத்தன்மை சார்ந்த இடர் போன்றனவே இந்த நான்கு பிரதான இடர்களுமாகும். இடரானது முகாமைத்துவத்திற்கு அறிக்கை செய்யப்படுவதோடு, சபை மட்டக் குழுக்கள் இவற்றிலுள்ள பிரதான இடர்கள், தற்போது காணப்படுகின்ற ஏனைய அனைத்து இடர்கள் மற்றும் எழக்கூடிய இடர்கள் போன்ற இடர்கள் தொடர்பில் கலந்துரையாடுகின்றன. பிரதான இடர்கள் பற்றிய விபரங்கள், முறைமைகள் மற்றும் குறித்த இடர்களைத் தீர்ப்பதற்கு இந்த மீளாய்வுக் காலத்தில் எடுக்கப்பட்ட

முன்னெடுப்புக்களுடன் கூடிய அவ் இடர்களை முகாமைத்துவம் செய்வதற்காக உபயோகிக்கப்பட்ட செயன்முறைகள் போன்றன தொடர்பில் இதன் பின்னர் கலந்துரையாடப்படுகின்றன.

→ **கடன் இடர்**

கடன் இடர் என்பது உடன்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க கடன்பெற்றோர் அல்லது எதிர்த்தரப்பினர் தமது நிதிசார்ந்த கடப்பாடுகளை எதிர்கொள்வதற்குத் தவறுவதன் காரணமாக ஏற்படக்கூடிய இழப்புக்கான வாய்ப்புக்களைக் குறிக்கின்றது. இந்த வெளிப்பாடுகள் பிரதானமாக நேரடிக் கடன் வழங்கும் செயற்பாடுகள் மற்றும் அதேபோல் ஒப்பிய பொறுப்பு மற்றும் தற்செயல் செலவுகள் போன்றவற்றிலிருந்து எழுகின்றன.

வங்கிக்கூரிய கடன் இடரானது பிரதானமாக எதிர்த்தரப்பினரின் தவணை தவறுகை மீதான இடர், ஒருமுகப்படுத்தப்பட்ட இடர் மற்றும் தீர்வளித்தல் மீதான இடர்போன்றவற்றை உள்ளடக்குகின்றது.




கடன் இடர் வெளிப்பாடுகள்

டிசம்பர் 31 இலுள்ளவாறு	2022			2021			
	அதிகபட்ச வெளிப்பாடு (ரூ.'000)			அதிகபட்ச வெளிப்பாடு (ரூ.'000)			
	மொத்த நிலுவைப் பெறுமதி	கடன் சேதமீழ்ப்பு	நிகர வெளிப்பாடு	மொத்த நிலுவைப் பெறுமதி	கடன் சேதமீழ்ப்பு	நிகர வெளிப்பாடு	மாற்றம் %
காசும் காக்குச் சமமானவையும்	8,735,208	1,139	8,734,069	7,656,263	225	7,656,038	14.08
மத்திய வங்கியுடன் இருப்பு	236,480	-	236,480	-	-	-	-
வங்கிகளில் இடப்பட்டவை	10,470,905	4,496	10,466,409	7,122,376	1,678	7,120,698	46.99
பெறுதி நிதிப் பத்திரம்	28,172	0.00	28,172	-	-	-	-
இலாபம் அல்லது நட்டத்தின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட நிதிச் சொத்துக்கள்							
- நியாயமான பெறுமதியில் கணக்கிடப்பட்டவை	14,173,948	-	14,173,948	19,572,933	-	19,572,933	-27.58
கடன்தீர் செலவில் நிதிச் சொத்துக்கள்							
- கடன்கள் மற்றும் முற்பணங்கள்	570,255,736	17,228,415	553,027,321	550,912,009	11,970,220	538,941,789	2.61
- படுகடன் மற்றும் ஏனைய பத்திரங்கள்	920,068,906	939,528	919,129,378	936,735,215	1,385,163	935,350,052	-1.73
OCI மூலம் நியாய பெறுமதியில் கணிப்பிடப்பட்ட நிதிச் சொத்துக்கள்	27,662,763	-	27,662,763	13,817,594	-	13,817,594	100.2
ஆரம்ப ஐந்தொகையின் அதிகபட்ச வெளிப்பாடு (மொத்த அடிப்படையில்)	1,551,632,118	18,173,578	1,533,458,540	1,535,816,390	13,357,286	1,522,459,104	0.72
ஐந்தொகை முடிவில் அதிகபட்ச வெளிப்பாடு	-	-	12,898,050	-	-	11,853,668	8.81
அதிகபட்ச கடன் வெளிப்பாடு	-	-	1,546,356,590	-	-	1,534,312,772	0.78

அட்டவணை 28: → அதிகபட்ச கடன் இடர் வெளிப்பாடுகள்

ஆரம்ப ஐந்தொகை வெளிப்பாடுகள் வங்கியின் மொத்த கடன் இடர் வெளிப்பாட்டின் 99% சதவீதமாகும்.

சில்லறை கடன் வழங்கல் தயாரிப்புகள் அதிகளவான உள்ளடக்கத்தினைக் கொண்டுள்ளதோடு, இதில் 58.7 சதவீதம் பிரத்தியேக கடன்களைக் கொண்டுள்ளன. கடன் வழங்கல் பிரிவானது பிரதானமாக திறைசேரி உத்தரவாதங்களின் மூலம் ஆதரவளிக்கப்படுகின்ற கடன்கள் மற்றும் கடன்பொறுப்புக்களின் வழிமுறைகளினால் வழங்கப்படுகின்ற அரசாங்க மற்றும் அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சிகளுக்கான 94.4 சதவீத வெளிக்காட்டல்களைக் கொண்டுள்ளது.



வங்கியின் மொத்தக் கடன்கள் மற்றும் முற்பணங்கள் பிரிவானது 2022 ஆம் ஆண்டுக் காலத்தின் பொழுது 3.5 சதவீத வளர்ச்சி ஒன்றினை பதிவு செய்தது. இந்த வளர்ச்சிக்கு சில்லறைக் கடன் வழங்கல்களே பிரதான காரணமாகும். பெருமளவிலான கடன்களும் முற்பணங்களும் மற்றும் கடன் பொறுப்பிலுள்ள முதலீடுகளும் 60 மாதங்களுக்கும் மேலான ஒரு காலத்திற்குரியவையாகும்.

வங்கியின் கட்டம்-3 சேதமிறுத்த கடன் வீதம் 2022 டிசம்பர் 31 இலுள்ளவாறு 2.8 சதவீதமாகும். இது 2021 இல் 2.5 சதவீதமாக விளங்கியது. இருப்பினும் இது துறையின் சதவீதமான 11.1 சதவீதத்திற்கும் குறைவாகும்.

	கட்டம் 3 கடன்கள் மற்றும் முற்பணங்கள் ரூபா '000	பிரத்தியேக சேதமிறுப்புத் தொகை ரூபா '000	கூட்டான சேதமிறுப்புத் தொகை ரூபா '000	எதிர்பார்க்கப்பட்ட கடன் இழப்பு தொகை ரூபா '000
2021	19,998,993	585,014	5,718,914	6,303,928
2022	25,508,516	2,115,825	7,797,611	9,913,436

அட்டவணை 29: → கட்டம் 3 கடன் சேதமிறுப்புக் கடன்கள் மற்றும் முற்பணங்கள் பற்றிய பகிர்வு

→ இடர் மீளாய்வு

2022 ஆம் ஆண்டில் சேதமிழ்ப்புக் (கட்டம் 3) கடன்கள் மற்றும் முற்பணங்கள் ரூபா 25.5 பில்லியனாகக் காணப்படுகிறது (2021 இல் இது ரூபா. 20.0 பில்லியன் ஆகும்). கடன் தலைப்பின் தரத்திலான சிதைவானது சேதமிழ்ப்புக் கட்டணமான ரூபா 5.3 பில்லியனுக்கு வழியமைத்தது (2021 இல் இது ரூபா 3.0 பில்லியன் ஆகும்). இது 2021 இன் 31.5% சதவீதத்திற்கு எதிராக இவ்வாண்டின் இறுதியிலுள்ளவாறான 38.7% சதவீத கட்டம்-3 இற்கான ஏற்பாட்டுடன் கூடிய மொத்தமான சேதமிழ்ப்புக் கடன் ஏற்பாடாக ரூபா 17.2 பில்லியன் அதிகரிப்பாகும்.


ஒருமுகப்படுத்தப்பட்ட இடர்

கடன் பிரிவிலுள்ள ஒருமுகப்படுத்தப்பட்ட இடரினை முகாமைத்துவம் செய்வதானது ஒரு இன்றியமையாத அம்சமாக மாறியுள்ளது. வங்கியின் இடர் நாட்டக் கூற்றானது ஒருமுகப்படுத்தலுக்கான எல்லைகளை வரையறை செய்வதோடு, இணக்கப்பாட்டு மட்டத்தினை உறுதிப்படுத்தும் வகையில் தாபிக்கப்படும் எல்லைக்கு எதிரான கடன் வெளிக்காட்டல்களை கண்காணிக்கின்றது. வங்கியானது அழுத்தம் மிக்க நிபந்தனைகளின் கீழ் மாத்திரம் சான்றாக விளங்கக் கூடிய வெளிக்காட்டல்களுக்கு இடையிலான பரஸ்பர சார்பு அம்சங்களை இனங்காணும் நோக்கில் ஒருமுகப்படுத்தப்பட்ட இடரின் மட்டத்தினை கண்காணிப்பதற்கு HHI சுட்டி மற்றும் அழுத்தச் சோதனை ஆகியவற்றை பயன்படுத்துகின்றது.

வங்கியானது துறைசார்ந்த ஒருமுகப்படுத்தலுக்கான ஒரு மிதமான இடர் நாட்டத்தினை கொண்டுள்ளது. மேல் மாகாணத்திற்கான உயர் புவியில் சார்ந்த ஒருமுகப்படுத்தலுக்கு கடன் பிரிவில் அனேக பாரிய கடன்கள் பதியப்பட்டமையே காரணமாகும்.


துறைசார் ஒருமுகப்படுத்தல்

வரைபு 48 ↓



புவியியல்சார் ஒருமுகப்படுத்தல்

வரைபு 49 ↓



வெளிநாட்டுக் கடன் இடர்

வங்கி குறித்தான வெளிநாட்டு வெளிப்படுத்தலும் வெளிநாட்டு வங்கிகளுடனான வைப்புக்களிலிருந்து எழுந்துள்ளதோடு, கடன் வசதிகள் மற்றும் பத்திர கடன் போன்றன மொத்த சொத்துக்களின் 0.4% சதவீதத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டன.

கடன் இடர் பற்றிய மீளாய்வு

கொவிட்-19 தொற்றுநோய் தாக்கத்திலிருந்து படிப்படியாக மீண்டெழுந்த பின்னர் 2022 ஆம் ஆண்டானது ஒரு சவால் மிக்க ஆண்டாக விளங்கியதோடு, அதற்கு கடுமையான வெளிநாட்டு ஒதுக்கம் சார்ந்த நெருக்கடிகள் மூலம் ஏற்பட்ட பல அனேக மோசமான பொருளாதார நிபந்தனைகளும் காரணமாக

அமைந்த அதேவேளை, இது நாணயச் சபையினை ஒரு இறுக்கமான நாணயக் கொள்கையை நோக்கிய நகர்வுக்கு இட்டுச்சென்றது. இதன் விளைவாக, வட்டி வீதமானது அதிகரிக்கும் பணவீக்க அழுத்தங்களுடன் வானளவில் உயர்ந்ததோடு, இது மக்களின் வாழ்வாதாரத்தினை பெரிதும் பாதித்தது.

இந்த நிலைமையானது கடன் பிரிவின் வளர்ச்சி மற்றும் அதன் தரத்தினை மோசமாகப் பாதித்தது. சில்லறையான மற்றும் நிறுவனம் சார்ந்த கடன் பெற்றோர் மூலமான கடன் தீர்க்கும் ஆற்றலில் தாமதங்கள் அவதானிக்கப்பட்டதோடு, இது காசுப் பாய்ச்சல் முகாமைத்துவத்தில் பாதகமான விளைவினை ஏற்படுத்தி செயலாற்றுகை குறைந்த மற்றும் செயலாற்றுகை இன்றிய வெளிப்பாடுகளில் அதிகரிப்பினை ஏற்படுத்தியது.

வங்கியின் அனேக கடன் வழங்கும் நடவடிக்கைகள் நுகர்வோர் துறை நோக்கி ஒருமுகப்படுத்தப் பட்டதன் காரணமாக பொருளாதார நடவடிக்கைச் சுருக்கமானது இவ் ஆண்டினுள் துறை சார்ந்த ஒருமுகப்படுத்தலை அதிகரித்தது.

இடர் வகை	இடர் முகாமைத்துவ அணுகுமுறை	இடர் மட்டம்	தாக்கம்
கடன் இடர்	<ul style="list-style-type: none"> சபை அங்கீகரித்த கொள்கைகள் மற்றும் நடவடிக்கைகளைப் பொருந்திக் கொள்ளல் கடன் வழங்கலை அங்கீகரிப்பதற்கென விசேட அதிகாரக் கட்டமைப்பு இடர் மதிப்பாய்வுகளுடன் கூடிய இடர் மதிப்பீடுகள். இடர் தரப்படுத்துகை மட்டுப்பாடுகளுக்கு எதிரான கண்காணிப்பு கடன் பிணை வழிமுறை கடன் மீளாய்வுப் பொறிமுறை சுயாதீன இடர் மீளாய்வு/பரிமாற்றத்தில் மற்றும் பிரிவு சார் மட்டத்தில் கண்காணிப்பு. பணக் கொடுப்பனவின் பின்னரான மீளாய்வுகள் சேதமிழப்பு பற்றிய ஏற்பாடளித்தல்கள் பெறுமதியிடல்/மீள்பெறுமதியிடல் மற்றும் LTV விகிதம் பற்றி கண்காணித்தல். ஆரம்ப எச்சரிக்கைச் சுட்டிகள், சுயாதீன இடர் மதிப்பாய்வு/செயலாற்றுகை இன்றியவற்றின் முன்னேற்றப் போக்கு ஆகியவற்றைக் கண்காணித்தல். அழுத்தச் சோதனை பயிற்சியளித்தல் மற்றும் அபிவிருத்தி 	உயர்வு	▲
ஒருமுகப்படுத்தப்பட்ட இடர்	<ul style="list-style-type: none"> HHI சுட்டி மட்டுப்பாட்டுக் கண்காணிப்பு 	உயர்வு	▲
வெளிநாட்டுக் கடன் சார் இடர்	<ul style="list-style-type: none"> கடன் பிணை வழிமுறை மட்டுப்பாட்டுக் கண்காணிப்பு 	குறைவு	▶

*சட்டம் மற்றும் மூலதனம் ஆகியன குறித்தான தாக்கத்திலான வருடா வருட மாற்றம்

▲ தாக்கம் அதிகம் ▶ மாற்றம் இல்லை ▼ தாக்கம் குறைவு

அட்டவணை 30: ➔ கடன் இடர் மீளாய்வு


கடன் இடர் முகாமைத்துவம்

கடன்களும் முதலீடுகளும் மொத்த சொத்துக்களில் 43.6% சதவீதமாகவும் மற்றும் மொத்த இடர்-நிறைந்த சொத்துக்களின் 81.2% சதவீதத்திற்கும் மேலாக கடன் இடர் நிறைந்த சொத்துக்கள் காணப்படுவதனாலும், ஒரு விவேகமான முறையில் கடன் இடரினை முகாமைத்துவம் செய்வதானது வங்கியின் நீடுறுதித் தன்மைக்கு இன்றியமையா முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

கடன் இடரானது சபை அங்கீகரித்த கடன் இடர் முகாமைத்துவ வேலைச்சட்டகத்தின் ஊடாக முகாமைத்துவம் செய்யப்படுவதோடு, இது ஒரு வலுவான இடர் ஆளுகைக் கட்டமைப்பினையும் மற்றும் ஒரு பூரணத்துவம் வாய்ந்த விவான இடர் முகாமைத்துவச் செயன்முறையினையும் கொண்டுள்ளது.

சபையினால் அங்கீகாரமளிக்கப்பட்ட கடன் கொள்கைகளும் மற்றும் தொழிற்பாட்டுப் பிரதேசங்களிலுள்ள அலுவலர்களின் கடமைகளைப் பிரித்து வழங்கும் வகையில் தாபிக்கப்பட்ட நடைமுறைகளும் கடன் செயன்முறையின் மூன்று பிரதான கட்டங்களையும் உள்ளடக்கி வணிகத் தொடர் மட்டத்தில் கடன் இடர்களை முகாமைத்துவம் செய்வதற்கான வசதியை வழங்குகின்றது.


→ இடர் மீளாய்வு



உரு 32: → கடன் இடர் முகாமைத்துவச் செயல்முறை

இடர் முகாமைத்துவப் பிரிவின் CRMU ஆனது, தொழிற்துறைகள், பொருளாதாரம், சுற்றாடல் மற்றும் சமூகம் ஆகியவற்றுடன் சம்பந்தப்பட்ட காரணிகள் போன்ற வாடிக்கையாளர் மைய காரணிகள், உள்ளகக் காரணிகள் மற்றும் வெளியகக் காரணிகள் போன்றவற்றைக் கருத்திற்கொண்டு பரிமாற்ற மற்றும் துறைப்பிரிவு மட்டத்தில் சுயாதீன இடர் மீளாய்வு/கண்காணிப்பினூடாக இடர் முகாமைத்துவச் செயல்முறையினை விரிவாக்கியுள்ளது.

பரிமாற்ற மட்டத்திலான மதிப்பீட்டுச் சரிபார்த்தல் மற்றும் சுயாதீன இடர் மதிப்பாய்வுகள் ஆகியன குறிப்பிடத்தக்க கடன் வெளிப்பாடுகளின் போரில் முன்னெடுக்கப்படுகின்றன. ஆரம்ப எச்சரிக்கைச் சுட்டிகள், செயலாற்றுகை அற்ற போக்குகள், ஒருமுகப்படுத்தும் கடன் வகை மீளாய்வுகள் மற்றும் அழுத்தச் சோதனை போன்றன மீதான கண்காணிப்பு மற்றும் சம்பவப் பகுப்பாய்வு ஆகியன கடன் இடர்களை முகாமைத்துவம் செய்வதற்கான இடர் அறிக்கையிடல், முன்கூட்டிய விழிப்புட்டல் மற்றும் சரிப்படுத்தல் நடவடிக்கை போன்றவற்றை இலக்குபடுத்துகின்றது.



உரு 33: → கடன் இடர் முகாமைத்துவம் - நடவடிக்கைப் படிமுறைகள் - 2022

➔ சந்தை இடர்

சந்தை இடர் என்பது, ஒரு நிறுவனத்திற்கு ஒரு பாதிப்பினை ஏற்படுத்தக்கூடிய சந்தைகளில் நிலவும் மாற்றங்களிலிருந்து எழுகின்ற இடர்களாகும். வாய்ப்பு மிக்க இழப்புகள் எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்பட்ட காசுப் பாய்ச்சல், வருவாய் ஈட்டல்கள் மற்றும் மூலதன மட்டம் ஆகியவற்றை மோசமாக மாற்றக்கூடிய வட்டி வீதங்கள், அந்நியச் செலாவணி வீதங்கள், பங்கு விலைகள் மற்றும் பண்டங்களின் விலைகள் போன்ற சந்தை மாறிகளில் மோசமான நகர்வுகளை தோற்றுவிக்கலாம். சந்தை இடருக்கான வங்கியின் வெளிப்பாடுகள் பின்வரும் வழிமுறைகளிலிருந்து எழுகின்றன:

வர்த்தக ஏடு

வர்த்தக இடர் என்பது நிதிச் சந்தைகளில் வங்கியினால் முன்னெடுக்கப்படுகின்ற வர்த்தகச் செயற்பாடுகள் மூலம் ஏற்படுகின்ற இழப்புக்கான வாய்ப்பாகும். வங்கியின் வணிகப் பதிவேடானது அரசாங்கத்தின் பிணையங்கள் மற்றும் பங்குக் கருவிகளைக் கொண்டதாகும். வங்கியானது வர்த்தக ஏட்டிலுள்ள பிடித்துவைத்தல் நிலைமைகள் காரணமாக

சந்தை இடர்களை எதிர்கொள்கின்றது. 2022 ஆம் ஆண்டின் முடிவில், வங்கியின் வர்த்தகப் பதிவேடானது ரூபா 14.2 பில்லியனைக் காண்பிப்பதோடு, இது வங்கியின் மொத்த சொத்துக்களின் 0.88% சதவீதமாகும்.

வட்டி வீத இடர்: ஆக்கவிளைவு வளைவுகள் மற்றும் கடன் பரவுகைகளின் மாற்றங்களின் மூலம் ஏற்படுகிறது.

பங்கு விலை இடர்: பங்கு முதலீடுகள் குறித்தான விலைகளிலான மாற்றங்கள் மூலம் உண்டாகின்றது.

அந்நியச் செலாவணி வீத இடர்: தற்போதைய செலாவணி வீதங்களிலான மாற்றங்கள் மூலம் உண்டாகின்றது.

பண்டங்கள் சார்ந்த இடர்: வங்கி பண்டங்களில் முதலீடு செய்வதில்லை என்பதனால் பண்டங்களின் விலை சார்ந்த இடர் மூலம் வங்கி நேரடியாகப் பாதிக்கப்படுவதில்லை. இருப்பினும், பண்டம் சார்ந்த விலை மூலமான இடரானது அடகு வைத்தல் முற்பண வகை தொடர்பில் தங்கத்தின் விலையிலான ஏற்ற இறக்கத்தின் அளவுக்கு மட்டுப்படுத்தப்படுகிறது.

வர்த்தக ஏடு அல்லாதவை

இது பிரதானமாக அரசாங்க பிணையங்களையே கொண்டுள்ளது. 2022 இன் முடிவில், அரசாங்க பிணையங்களில் காணப்பட்ட மொத்த முதலீடுகள் ரூபா 822.4 பில்லியன் ஆகும் என்பதோடு, இது வங்கியின் மொத்தச் சொத்துக்களின் 50.9 சதவீதம் ஆகும். மேலும் நிறுவனக் கடன் மற்றும் ஏனைய நிதி விடயங்களிலுள்ள முதலீடுகள் ரூபா 135.2 பில்லியனாக விளங்குகின்றதோடு, இது வங்கியின் மொத்தச் சொத்துக்களின் 8.4% சதவீதமாகும். மேலே குறிப்பிட்ட வெளிப்பாடுகளிலிருந்து 79% சதவீதமானவை நீண்டகால ஆவணங்களிலான மற்றும் ஒரு வருடத்திற்கும் கூடுதலான ஒரு முதிர்ச்சியுடன் கூடிய பிணையங்களிலும் உள்ள முதலீடுகளைக் கொண்டுள்ளது.

வங்கியானது வெளிநாட்டு நாணயத்தில் குறிப்பிடப்பட்ட சொத்துக்கள், பொறுப்புக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட வருமானம் மற்றும் செலவுகளில் இடர் வெளிப்பாடுகளைக் கொண்டுள்ளது.

உள்ளக மற்றும் ஒழுங்குறுத்துகை வரையறைகளுடன் இசைவுறும் வகையில் திறந்த நிலைமைகளைப் பேணுவதை வங்கி உறுதி செய்து வருகிறது.

ஐந்தொகையில் உள்ள சந்தை இடர் விடயங்கள் பற்றிய விபரம்

2022 டிசம்பர் 31 இலுள்ளவாறு	நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் தொகை ரூ. '000	வர்த்த இடருக்கான வெளிக்காட்டல் ரூ. '000	வர்த்தகமற்ற இடருக்கான வெளிக்காட்டல் ரூ. '000	சந்தை இடர் வகை
நிதிச் சொத்துக்கள்				
காசம் காசுக்குச் சமமானவைகளும்	8,734,069	-	8,734,069	IRR, FX
மத்திய வங்கியிலுள்ள மீதி	236,480	-	236,480	IRR
வங்கிகளுடனான பணியமர்த்துவை	10,466,409	-	10,466,409	IRR, FX
வருவிக்கப்படும் நிதி விடயங்கள்	28,172	-	28,172	IRR, FX
நியாயமான பெறுமதியில் மதிப்பிடப்பட்ட நிதிச் சொத்துக்கள்	14,173,948	14,173,948		IRR, பங்கு
கடன்தீர் செலவிலான நிதிச் சொத்துக்கள் - கடன்களும் பெறத்தக்கவைகளும்	553,027,321	-	553,027,321	IRR, FX
கடன்தீர் செலவிலான நிதிச் சொத்துக்கள் - கடன்களும் ஏனைய நிதி விடயங்களும்	919,129,377	-	919,129,377	IRR, FX
OCI மூலமான நியாயமான பெறுமானத்தில் மதிப்பிடப்பட்ட நிதிச் சொத்துக்கள்	27,662,763	-	27,662,763	IRR, பங்கு
மொத்தம்	1,533,458,539	14,173,948	1,519,284,591	
நிதிப் பொறுப்புக்கள்				
வங்கிகளுக்கானவை	4,086,731	-	4,086,731	IRR, FX
கடன்தீர் செலவிலான நிதிப் பொறுப்புக்கள் - வைப்பாளர்கள்	1,476,739,818	-	1,476,739,818	IRR, FX
கடன்தீர் செலவிலான நிதிச் சொத்துக்கள் - ஏனைய கடன் பெற்றவர்கள்	16,766,044	-	16,766,044	IRR, FX
குத்தகைப் பொறுப்பு	1,377,229	-	1,377,229	IRR
விநியோகிக்கப்பட்ட கடன் பிணையங்கள்	23,778,255	-	23,778,255	IRR
மொத்தம்	1,522,748,077	-	1,522,748,077	

➔ இடர் மீளாய்வு

சந்தை இடர் மீளாய்வு

இடர் உள்ளடக்கம்	இடர் முகாமைத்துவ அணுகல்	இடர் மட்டம்	தாக்கம்
மீள்-விலையிடல் இடர்	<ul style="list-style-type: none"> மீள்-விலையிடல் இடைவெளி எல்லைகளைக் கண்காணித்தல். வீத உணர்வுமிக்க சொத்துக்கள் (RSA) மற்றும் வீத உணர்வுமிக்க பொறுப்புக்கள் (RSL) மீதான வரையறைகள். 	உயர்வு	▲
ஆக்கவிளைவு வளைவு இடர்	<ul style="list-style-type: none"> வீத திடீர் மாற்றத்துடன் கூடிய உணர்வு மிக்க/அழுத்தச் சோதனை ஆக்கவிளைவு, காலப்பகுதி மற்றும் காலப்பகுதிக்கான இடைவெளிகளைக் கண்காணித்தல் இழப்பு எல்லைகளை நிறுத்தல் 	உயர்வு	▲
அடிப்படை இடர்	<ul style="list-style-type: none"> RSA மற்றும் RSL இடைவெளி மீதான வீத திடீர் மாற்ற உணர்வுகள் 	உயர்வு	▲
FX இடர்	<ul style="list-style-type: none"> கட்டுப்பாட்டுக் கண்காணிப்பு செலாவணி மாற்று வீத நகர்வுக் கண்காணிப்பு FX ஏயசு அழுத்தச் சோதனை. 	நடுத்தரம்	➔
பங்கு விலை சார் இடர்	<ul style="list-style-type: none"> நாளாந்த அடிப்படையில் சந்தைக்குரிய-குறி FVPL மற்றும் FVOCI இற்கான வகை வரையறைக் கண்காணிப்பு பங்கு ஏயசு அழுத்தச் சோதனை 	நடுத்தரம்	➔
பண்டங்களின் விலை சார் இடர்	<ul style="list-style-type: none"> அடகுச் சேவையிலான LTV கண்காணிப்பு தங்கத்தின் விலைகளைக் கண்காணித்தல் அழுத்தச் சோதனை 	குறைவு	➔

* வருமானம் மற்றும் மூலதனம் மீதான தாக்கத்திலுள்ள வருடா வருட (ஹலு) மாற்றம்

▲ தாக்க அதிகரிப்பு ➔ மாற்றம் இல்லை ▼ தாக்கம் குறைவு

உரு 32: ➔ சந்தை இடர் மீளாய்வு

அதிகரிக்கும் வட்டி வீதம், செலாவணி மாற்று வீதங்களிலான தேய்மானம் போன்ற சந்தை மாறிகளிலான மாற்றங்கள் சந்தை மற்றும் திரவத்தன்மை சார்ந்த இடர்களை அதிகரித்ததோடு, வங்கியின் இலாபமீட்டும் தன்மை, திரவத்தன்மை மற்றும் மூலதன மட்டங்களை எதிர்மறையாகப் பாதித்தது.

முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022 மார்ச் ஆரம்பத்தில் இறுக்கமான நாணயக் கொள்கையோடு, அரசாங்கப் பிணையங்கள் பற்றிய இரண்டாவது சந்தை விளைவு வளைவுக்கோடானது அனைத்துப் போக்குகளிலும் சமாதரமாக மேல்நோக்கி நகர்ந்தது. நிதி நிறுவனங்களினால் பண வைப்புக்களுக்காக உயர் வட்டி வீதங்கள் வழங்கப்பட்டதன் காரணமாக பங்குச் சந்தைத் திரும்பல் மற்றும் அதன் அளவுகள் வீழ்ச்சி கண்டன.

இவ் ஆண்டுக் காலத்தின் போது, வங்கியானது முதலீட்டு வகையின் பெறுமதியில் எதிர்மறையான

தாக்கத்தினைக் குறைக்கும் நோக்கிலான அனேக பிரயத்தனங்களை மேற்கொண்ட அதேவேளை, பங்கு மற்றும் அரசாங்க பிணையங்களில் வணிக நடவடிக்கை இடம்பெற்றன. வெளிநாட்டு நாணயங்களைக் கொண்ட நடவடிக்கைகள் இவ் ஆண்டுக் காலத்தில் விதிக்கப்பட்ட மேலதிக விதிமுறைகள் மற்றும் ஒழுங்குவிதிகளுக்கு இசைவுற்று இடம்பெற்றன.

வங்கியானது வர்த்தகப் பதிவேடு மற்றும் வங்கியியல் பதிவேடு ஆகிய இரண்டிலும் வட்டி வீத இடரினால் பாதிக்கப்படுகிறது. திறைசேரி முறிகள் மற்றும் பிணையங்களுக்கான வட்டி வீதங்கள் மற்றும் இரண்டாம் நிலைச் சந்தை விளைவுகளிலான எல்லையோர அதிகரிப்பானது வங்கியின் வட்டி வீத இடரினை அதிகரித்தது. வங்கியியல் பதிவேட்டிலான வட்டி வீத இடரானது கணிசமானளவு அதிகரித்ததோடு, இதற்கு 12 மாதங்களுக்கும் குறைவான முதிர்ச்சி அம்சங்களில் காணப்பட்ட பரந்த எதிர்மறையான முதிர்ச்சி இடைவெளியே காரணமாகும்.

2022 ஆண்டுக்கான நிகர வட்டி வருமானமானது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சி கண்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. இதற்கு வட்டி வீத உணர்வு கூடிய சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களில் இருந்தான வட்டி வீத வருமானத்தில் (32%) ஏற்பட்ட அதிகரிப்புடன் ஒப்பிடுகையில் வட்டிக்கான செலவில் ஒரு உச்ச கட்டத்தினால் (83%) ஏற்பட்ட அதிகரிப்பு இதற்குக் காரணமாக விளங்குகின்றது.

நிகர வட்டி எல்லையானது 2021 ஆம் ஆண்டில் அறிக்கை செய்யப்பட்ட 3.71% சதவீதத்தில் இருந்து 2.03% சதவீதத்திற்கு இவ் ஆண்டில் வீழ்ச்சி கண்டுள்ளது. மேலும், அதிர்ச்சி மிக்க அதிவீசேட சதவீத மாற்றம் ஒன்றின் மூலம் ஒரு பொருளாதாரப் பெறுமதி நோக்கிலிருந்து ஒரு குறிப்பிடத்தக்க குறைவு அவதானிக்கப்பட்டது.

ஐ.அ.டொ./இ.ரு. இடையிலான சராசரி புள்ளி வீதமானது 2022 ஆம் ஆண்டுக் காலத்தில் 81.18 சதவீதத்தினால் தேய்மானம் அடைந்ததோடு,

ரூ. 202.77 - ரூ. 367.38 எனும் வீச்சினுள் ஒரு ஏற்ற இறக்கத்தினையும் காண்பித்தது (முலம்: புளும்பேர்க்). 2022 ஆம் ஆண்டுக் காலத்தில், உள்நாட்டு அந்நியச் செலாவணி மாற்றுச் சந்தையில் ஏற்பட்ட செலாவணி மாற்றத்திலான தொடர்ச்சியான வீழ்ச்சியின் காரணமாக இலங்கை மத்திய வங்கி தந்தி ஊடான பரிமாற்றங்கள் பற்றிய நடுத்தர வீதமானது 82.32 சதவீதத்தினால் தேய்மானமடைந்தது. இலங்கை மத்திய வங்கியானது 2022 மார்ச் மாதத்தில் இருந்து செலாவணி மாற்று வீதத்தில் பாரிய நெகிழ்வுத் தன்மையை அனுமதித்ததோடு, 2022 ஏப்ரல் மாதம் வரை குறிப்பிடத்தக்க மேல்நோக்கிய சீராக்கலை இது காட்டியது. இருப்பினும், 2022 மே மாதம் முதல் கொண்டு பல்வேறு சதவீத எல்லைகளைக் கொண்ட புதிய செலாவணி மாற்று வீதம் அறிமுகப்படுத்தப்பட்ட காரணத்தினால் செலாவணி மாற்றத்தில் ஒரு பாரிய உறுதித் தன்மை ஒன்று அவதானிக்கப்பட்டது.

அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) ஆனது 8,489.66 எனும் அளவில் நிறைவடைந்து, 31% சதவீதத்தினால் அல்லது 3,736 சுட்டிப் புள்ளியினால் இறங்கிய அதேவேளை, S&P SL20 சுட்டெண் ஆனது 2,635.63 எனும் அளவில் முடிவடையும் வகையில் 1598 சுட்டிப் புள்ளியினால் அல்லது 38% சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்தது. வங்கியின் பங்கு FVPL வகையின் சந்தைப் பெறுமதியானது 16% சதவீதத்தினால் ரூபா 1.69 பில். இற்கு வீழ்ச்சி கண்டது. இவ் ஆண்டுக் காலப் பகுதியின் பொழுது, வங்கி அலகு அறக்கட்டளை நிதியங்களில் முதலீடு செய்வதிலிருந்து முழுமையாக விலகி இருந்தது. வங்கியானது 2022 ஆம் ஆண்டுக்காக பங்குப் பிணையங்கள் தொடர்பான வர்த்தக நடவடிக்கைகளிலிருந்து நிகர அடைவினைப் பாதுகாத்துக் கொண்டது.

மறு புறம், இரண்டாம் நிலைச் சந்தை பற்றியவர்த்தக விளைவுகளிலான அதிகரிப்புக் காரணமாக FVPL மற்றும் FVOCI வகைகளில் உணரமுடியாத இழப்புகள் பதிவாகின.

பிரிவின் வகை	2022 (ரூ. '000)		2021 (ரூ. '000)		உணரப்படாத இலாபம்/(நட்டம்) (ரூ. '000)
	பதிவேட்டுப் பெறுமதி	சந்தைப் பெறுமதி	பதிவேட்டுப் பெறுமதி	சந்தைப் பெறுமதி	
FVPL பிரிவு	3,001,032	1,956,839	2,683,677	2,329,980	(690,496)
FVOCI பிரிவு	3,230,241	2,313,822	3,230,241	2,895,358	(581,536)
மொத்தம்	6,231,273	4,270,661	5,913,918	5,225,338	(1,272,032)

உரு 33: ➔ பங்கு வகை பற்றிய நிலைப்பாடு

பிரிவின் வகை	2022 (ரூ. '000)		2021 (ரூ. '000)		உணரப்படாத இலாபம்/(நட்டம்) (ரூ. '000)
	பதிவேட்டுப் பெறுமதி	சந்தைப் பெறுமதி	பதிவேட்டுப் பெறுமதி	சந்தைப் பெறுமதி	
FVPL பிரிவு	13,681,755	12,018,126	17,747,123	17,001,217	(917,722)
FVOCI பிரிவு	25,450,281	24,370,862	11,153,812	10,725,355	(650,962)
மொத்தம்	39,132,036	36,388,988	28,900,935	27,726,572	(1,568,684)

உரு 34: ➔ அரச பிணையங்கள் வகை பற்றிய நிலைப்பாடு

சந்தை இடர் முகாமைத்துவம்

முதல் நிலைப் பாதுகாப்பு அலுவலகமாக விளங்குகின்ற திறைசேரி முகப்பு அலுவலகமானது, இடர் முகாமைத்துவ வேலைச்சட்டகத்தின் பிரகாரம் குறிப்பிடப்பட்ட அதன் நேரடியான பொறுப்புக்குரிய பணி இலக்கினுள் வங்கியின் வர்த்தகம் சார் மற்றும் வர்த்தகம் சாரா ஆகிய இரண்டு சந்தை இடர்கள் குறித்துமான காத்திரமான முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாக விளங்குகின்றது. திறைசேரியின் இடைநிலை அலுவலகமானது இரண்டாம்

நிலைக் கட்டுப்பாட்டுத் தொழிற்பாட்டு மையமாக விளங்குவதோடு, இது முதல் நிலைப் பாதுகாப்பு அலுவலகத்தின் வர்த்தக இடர் முகாமைத்துவ நடைமுறைகளை சுயாதீனமாக கண்காணிக்கும் செயற்பாட்டினை முன்னெடுத்து வருகிறது.

IRM வேலைச்சட்டகத்தின் கீழ், சந்தை இடர் முகாமைத்துவ வேலைச்சட்டகமானது, வர்த்தகம் சார்ந்த மற்றும் வர்த்தகம் சாராத இரண்டு அம்சங்களுக்கும் பொதுவான இடர் விடயங்களை வெளிக்கொணர்ந்து அனைத்து இடர் வகைகளையும் ஒன்றாக சுட்டிக் காட்டுகிறது.

உள்ளகக் கொள்கைகள், நடைமுறைகள் மற்றும் சிறந்த சந்தை அனுபவங்கள் ஆகியவற்றுக்கு இணங்கி ஒருகூம் விவேகம் மிக்க இடர் மட்டுப்பாடுகள், தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் சாத்தியம் மிக்க சந்தை மற்றும் திரவத்தன்மை சார் இடர்களுக்கான பிரதான குறிகாட்டிகள் பற்றி அறிக்கை செய்தல் போன்றன சந்தை இடர்களை தொடக்கத்தில் கண்டறிந்து அவற்றை சிறப்பாக முகாமைத்துவம் செய்வதற்கு பயன்படுகின்றன.

→ இடர் மீளாய்வு

வட்டி வீத இடர்

வர்த்தகப் பதிவேட்டிலான வட்டி வீத இடர்

வர்த்தகப் பதிவேட்டிலான வட்டி வீத இடரானது FVPL வகையில் பேணப்படுகின்ற வங்கியின் வட்டி வீத உணர்திறன் கொண்ட முதலீடுகளிலிருந்து எழுகின்றவை ஆகும். வர்த்தக மற்றும் FVOCI வகைகளிலுள்ள வங்கியின் வட்டி வீத உணர்திறன் கொண்ட முதலீடானது இவ் ஆண்டின் இறுதியின் அரசாங்க பிணையங்களிலான அதன் மொத்த முதலீடுகளின் 4.6% சதவீதமாக காணப்பட்டது. அரசாங்க பிணையங்கள் குறித்தான வர்த்தக நடவடிக்கைகளில் காணப்படும் வட்டி வீத இடரானது முன் தீர்மானிக்கப்பட்ட இடர் நாட்ட எல்லைகள், உணரப்படாத இலாபங்கள். நட்டங்கள் மற்றும் வர்த்தகப் பதிவேட்டில் பேணப்பட்ட பிணையங்களுக்கான காலத்தின் அடிப்படையில் கணிப்பிடப்பட்ட மூலதனத் தேவைப்பாடுகள் போன்றவற்றுக்கு எதிரான எம்-காலப்பகுதியைக் (M-duration) கண்காணிப்பதன் ஊடாக கணிப்பிடப்படுகிறது.

வங்கியியல் பதிவேட்டிலான வட்டி வீத இடர்

	1 மாதத்தை விடக் குறைவு	1-3 மாதங்கள்	3-6 மாதங்கள்	6-12 மாதங்கள்	1-3 வருடங்கள்	3-5 வருடங்கள்	5 வருடங்களுக்கு மேல்
RSA (ரூ.மில்)	35,739	58,701	57,798	177,287	383,463	383,904	387,698
RSL (ரூ.மில்)	196,783	571,999	349,114	333,638	33,008	29,372	7,455
கால இடைவெளி (RSA-RSL) (ரூ.மில்)	(161,044)	(513,298)	(291,316)	(156,351)	350,455	354,532	380,243
திரண்ட இடைவெளி (ரூ. மில்)	(161,044)	(671,342)	(965,658)	(1,122,009)	(771,554)	(417,022)	(36,779)
RSL இன் ஒரு சதவீதமாக உண்மையான இடைவெளி - 2022 (%)	-81.8	-89.7	-83.4	-46.9	1,061.7	1,207.0	5,100.3
RSL இன் ஒரு சதவீதமாக உண்மையான இடைவெளி - 2021 (%)	-86.8	-88.7	-84.2	-68.4	2,457.3	1,552.1	8,493.9

அட்டவணை 35 → வட்டி வீத உணர்திறன் மிக்க இடைவெளி - வங்கியியல் பதிவேடு

வட்டி வீத இடருக்கான வங்கியின் பாதிப்பானது, சந்தையில் உள்ள வட்டி வீதங்களிலான கடுமையான ஏற்றத் தாழ்வுகளினால் பாதிக்கப்படுகின்ற நிகர வட்டி வருமானத்தின் ஒரு விளைவாக ஏற்படுகின்றது. இது வட்டி ஈட்டுகின்ற சொத்துக்கள், வட்டி செலுத்தும் பொறுப்புக்கள் மற்றும் ஐந்தொகை அல்லா விடயங்கள் போன்றவற்றில் ஒரு வாய்ப்பு மிக்க தாக்கத்தினைக் கொண்டுள்ளது. IRR


இற்கான வங்கியின் வெளிப்பாடானது மீள் விலையிடல் இடர், விளைவு வளைவு இடர் மற்றும் அடிப்படை இடர் போன்ற வடிவங்களில் இனங்காணப்பட முடியும்.

மேசமான வட்டி வீத நகர்வுகள் வங்கியின் மூலதனம் மற்றும் வருமானங்களில் தாக்கம் செலுத்துகின்றன. இந்த IRR இன் வடிவமானது, வர்த்தகம் அல்லாச் சொத்துக்கள் மற்றும்

பொறுப்புக்களின் காலக் கட்டமைப்பிலுள்ள வேறுபாடுகள் மற்றும் விடயங்கள் விலையிடப்படுவதனை அடிப்படையாகக் கொண்ட வட்டி வீதச் சுட்டிகள் ஆகியவற்றில் இருந்து எழுகின்றது. IRRBB ஆனது சரியாக நிர்வகிக்கப்படாதவிடத்து, வங்கியின் மூலதன அடிப்படை மற்றும் எதிர்கால வருமான ஈட்டல்களில் குறிப்பிடத்தக்க மோசமான தாக்கம் ஒன்றினை தோற்றுவிக்க முடியும்.

அரசாங்கப் பிணையங்கள் வகை உள்ளடக்கம்


வரையு 50 ↓



● AC ● FVPL ● FVOCI

திறைசேரிமுறி விளைவு

வரையு 51 ↓



+ 31 டிசம்பர் 2022

- 31 டிசம்பர் 2021

வங்கியானது IRR ஐ பிரதானமாக ஒரு வட்டி வீத மீள் விலையிடல் இடைவெளிப் பகுப்பாய்வுகள் ஊடாக மதிப்பாய்வு செய்கிறது. இது அதிவிசேட வட்டி வீத திமீர் மாற்றங்களில் இருந்தான வருமான ஈட்டுதல்கள் மற்றும் மூலதனம் ஆகியவற்றுக்கான பாதிப்புக்களைச் சுட்டிக்காட்டுகின்றது. வட்டி வீத மீள் விலையிடல் இடைவெளிப் பகுப்பாய்வுகள் வட்டி-ஈட்டும் சொத்துக்கள் மற்றும் வட்டி-செலுத்தும் பொறுப்புக்கள் ஆகியவற்றுக்கு இடையிலான வேறுபாட்டினை அளவிடுவதோடு, இவை வரையறுக்கப்பட்ட முதிர்வுத் தொகுதியினுள் மீள் விலையிடப்படுகின்றன. வங்கியானது வருமானம் ஈட்டுகைகள் மற்றும் பொருளாதார பொறுமதி ஆகிய இரு கண்ணோட்டங்களிலும் IRR ஐ அளவிடுகின்றது.

வங்கியின் NII அல்லது NIM ஆனது வட்டி வீத வேறுபாடுகளுக்கு உட்படுமிடத்து, வங்கியின் 90சதவீதமான சொத்துக்களும் பொறுப்புக்களும் வட்டி வீத உணர்வு மிக்கவையாக விளங்குவதனால் IRR ஐ நிர்வகிப்பது வங்கிக்கு மிகவும் இன்றியமையாத விடயமாகும்.

வங்கியின் IRR முகாமைத்துவமானது தூண்டுதல் மிக்கதாகும், இதனால் முதிர்வுகளிலுள்ள (நிலையான வட்டி விதம் கொண்ட சொத்துக்கள் அல்லது பொறுப்புக்கள்) பொருத்தப்பாடினமைகளைக் குறைப்பதற்கு அல்லது மீள் விலையிடல்களை (ஏற்ற இறக்கம் கொண்ட வட்டி வீதம் உடைய சொத்துக்கள் அல்லது பொறுப்புக்கள்) பொருந்தச் செய்வதற்கு வழி ஏற்படுகின்றது.

அந்நியச் செலாவணி இடர்


அந்நியச் செலாவணி இடரானது சகல வெளிநாட்டு நாணயங்களிலும் உள்ள இழப்புக்காப்பு அற்ற நிலைமையுடன் தொடர்புபட்டதாகும். வங்கியானது நியம அளவிட்டு அணுகு முறையின் கீழ் அந்நியச் செலாவணி இடருக்கான மூலதனத்தினை, நிகர அந்நியச் செலாவணி வெளிப்பாட்டினைக் (NFCE) கருத்திற்கொண்டு ஒதுக்குகின்றது. அந்நியச் செலாவணி இடரை முகாமைத்துவம் செய்யும் நோக்கில், நிகர திறந்த நிலையானது (NOP) சீரான மற்றும் உள்ளக எச்சரிக்கை எல்லைகளுக்கு எதிராக ஒரு நாளாந்த அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 2022 ஆம் ஆண்டின் இறுதியில், வங்கியின் நிகர வெளிநாட்டு நாணய வெளிப்பாடானது (NFCE) 2.45 மில். ஐ.அ.டொலர்களாகும், இது வங்கியின் மொத்த சீராக்க மூலதனத்தின் 1.4% சதவீதமாகும்.

பங்கு விலை சார்ந்த இடர்

பங்கு விலை சார்ந்த இடர் என்பது, பங்குச் சந்தையின் உந்துசக்தியானது வருமானம் மற்றும் ஒதுக்கங்களில் வங்கியை சாத்தியம் மிக்க மாறுபாடுகளுக்கு வெளிப்படச் செய்வதன் காரணமாக பங்குப் பிரிவினாள்ள முதலீட்டுகளின் பெறுமானத் தேய்வு குறித்தான இடரைக் குறிக்கின்றது. வங்கியானது சாதாரண பங்குகள் மற்றும் அலகு அறக்கட்டளைகள் (யுனிட் ட்ரஸ்ட்) ஆகிய இரண்டு விடயங்கள் தொடர்பிலும் பட்டியலிடப்பட்ட பங்குக் கருவிகளில் உள்ள அதன் முதலீடுகளிலிருந்தான பங்கு விலை இடருக்கு வெளிப்படுகிறது.

சந்தை மாறிகள் மற்றும் வர்த்தகச் செயற்பாடுகள் ஆகியவற்றில் ஏற்படக் கூடிய மாற்றங்களில் இருந்து உந்தப்படுகின்ற பங்குப் பிரிமாற்றங்கள் மற்றும் கடன் வகை இடர்களை கண்காணிக்கும் நோக்கில் ஒரு விரிவான எல்லைக் கட்டமைப்பானது நடைமுறையில் இருந்து வருகின்றது.


வங்கியின் பட்டியலிடப்பட்ட பங்குப் பிரிவானது FVPL மற்றும் FVOCI ஆகிய இரு பிரிவுகளையும் கொண்டுள்ளதோடு, பங்குகளிலான முதலீட்டு அளவானது இடர் வரையறை வேலைச்சட்டம், முதலீட்டுக் கொள்கைக் கூற்று (IPS) மற்றும் சந்தை நிபந்தனைகள் போன்றவற்றைக் கருத்திற் கொண்டு தீர்மானிக்கப்படுகின்றது.




	<1 மாதம்	1-3 மாதங்கள்	3-6 மாதங்கள்	6-12 மாதங்கள்	1-3 வருடங்கள்	3-5 வருடங்கள்	5 வருடங்கள்	மொத்தம் 2022	மொத்தம் 2021
USD	(10,886,636)	5,428,783	5,535,754	(10,088,051)	2,093,140	-	-	(7,917,011)	4,695,197
EUR	(1,548,311)	(276,853)	2,903,542	(545,791)	-	-	-	532,587	(163,511)
GBP	(649,935)	(274,361)	1,173,770	197,180	-	-	-	446,655	290,557
SGD	40,959	-	-	-	-	-	-	40,959	8,232
AUD	(767,874)	(980,505)	1,012,447	1,371,441	-	-	-	635,509	180,157
JPY	6,271,504	-	-	-	-	-	-	6,271,504	2,893,592
CHF	54,411	-	-	-	-	-	-	54,411	47,145
CAD	69,921	-	-	-	-	-	-	69,921	15,432
AED	40,482	-	-	-	-	-	-	40,482	7,328


அட்டவணை 36: → அந்நியச் செலாவணி நடவடிக்கைகளுக்கான நாணய அடிப்படையிலான முதிர்வு இடைவெளிகள்

→ இடர் மீளாய்வு



வங்கியானது, இடர் நாட்டத்தினுள் பேணுவதற்கான ஒரு நோக்கில் பங்கு வர்த்தக பதிவேடு மற்றும் அந்நியச் செலாவணி திறந்த நிலைமை ஆகியவற்றுக்காக VaR அளவீடுகளை உபயோகித்து சந்தை இடர் முகாமைத்துவத் தொழிற்பாட்டின் கீழ் விலை ஏற்றத்தாழ்வினை அளவிடுகிறது.





கொள்கை வேலைச்சட்டகம்

- ❖ வங்கியின் சந்தை இடர் மற்றும் திரவத்தன்மை சார்ந்த இடர் முகாமைத்துவக் கொள்கை பற்றி மீளாய்வு செய்யப்பட்டது.
- ❖ இடர் நாட்ட எல்லைகள் மற்றும் திறைசேரி எல்லைகள் தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டது.
- ❖ எதிர் தரப்பினர் தரப்படுத்துகை மாதிரி தொடர்பிலான மீளாய்வு செய்யப்பட்டது.



கண்காணிப்பு

- ❖ நாளாந்த திறைசேரி இடைத்தர அலுவலகத் தொழிற்பாடுகள்.
- ❖ BIRMC மற்றும் பணிப்பாளர்கள் சபைக்கான சந்தை இடர் கட்டுப்பாடு பற்றி அவ்வப்போது சமர்ப்பித்தல்.
- ❖ முதலீடு மற்றும் வர்த்தகப் பிரிவு, வெளிநாட்டு நாணய வெளிப்பாடுகள் மற்றும் திறைசேரி தொடர்பான பரிமாறல்கள் மற்றும் IC/ALCO இற்கான அறிக்கை குறித்தான கண்காணிப்பு.
- ❖ அமுத்தச் சோதனை மற்றும் சம்பவப் பகுப்பாய்வு



செயலாக்க மேம்பாடுகள்

- ❖ பின்வருவன ஊடாக உருவாக்கப்பட்ட வெளியீடுகளின் அடிப்படையில் பரிந்துரைச் செயலாக்கம் மற்றும் கட்டுப்பாட்டு மேம்பாடுகள்:
- ❖ RCSA
- ❖ இடைவெளிப் பகுப்பாய்வு

உரு 34: ➔ சந்தை இடர் முகாமைத்துவம் - முன்னெடுப்புப் படிமுறைகள் - 2022

திரவத்தன்மை மற்றும் நிதியில் சார் இடர்

திரவத்தன்மை மற்றும் நிதியில் சார் இடரானது, வங்கிகள் ஏற்றுக்கொள்ள முடியாத இழப்புக்கள் அற்ற தீர்க்க வேண்டிய கடனில் விழுவதனால், ஆரம்ப அல்லது முடிவு ஐந்தொகைக் கடப்பாடுகளை எதிர்கொள்ளும் நோக்கில் வங்கியிடம் போதுமான நிலையான அல்லது மாறுபட்ட நிதியிடல் வழிமுலங்கள் இல்லாதிருக்கக் கூடிய வேளையிலான இடர்களாகும். வங்கியின் திரவத்தன்மை வங்கி முன்னதாகத் தீர்மானிக்கப்பட்ட திரவத்தன்மை எல்லைகளினுள் செயற்படுவதையும் மற்றும் வங்கியின் திரவத்தன்மைக் கொள்கை, ஒழுங்குறுத்துகைத் தேவைப்பாடுகள் மற்றும் நடைமுறைகளுக்கு இணங்கியொழுங்குவதையும் உறுதிப்படுத்துவதை இடர் முகாமைத்துவ வேலைச்சட்டகம் வேண்டுகிறது.

திரவத்தன்மை சார் இடர் மீளாய்வு

குறுங்காலக் கடன் சந்தைத் திரவத்தன்மை எல்லையானது 2022 ஆம் ஆண்டுக் காலம் முழுவதும் எதிர்மறையாகவே விளங்கியது. 2022 ஏப்ரல் மாதத்தின் ஆரம்ப காலத்தில் கொள்கை வீதங்கள் 700bps இனால் உயர்வடைந்த பின்னர், சந்தை வட்டி வீதங்கள் வானத்தை எட்டுமளவு உயர்ந்த காரணத்தினால் எதிர்மறையாகக் காணப்பட்ட திரவத்தன்மை எல்லையானது மேலும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டது. வாடிக்கையாளர்கள் அதிக இலாபத்தை ஈட்டும் நோக்கில் வைப்புக்களை மீள்ப் பெற்று நிதிக் கருவிகளில் முதலீடு செய்வதை விரும்புவதனால், வைப்புக்களைப் பேணுவதற்கும் மற்றும் திறைசேரி முறிகள் சார்ந்த வட்டி வீதங்களை சமப்படுத்துவதற்குமாக வங்கிகள் உயர் வட்டி வீதத்தினை வழங்கின.

2022 ஆம் ஆண்டுக்கான வைப்புத் திரட்டலானது முன்னைய ஆண்டை விடக் கணிசமானளவு குறைவடைந்துள்ளது. சேமிப்பு வைப்புத் திரட்டலானது நேர்மறையாகக் காணப்பட்ட அதேவேளை, வங்கியானது உயர் வட்டி வீதங்களை வழங்கி நிலையான வைப்புக்களைக் கவர்ந்து அவற்றைத் தக்கவைத்துக் கொண்டது. மீள் வணிகக் கடன் பெறுகை முன்னைய ஆண்டை விட அதிகரித்தது. இதற்கு இவ் ஆண்டு முழுவதும் நிலவிய கடுமையான திரவத்தன்மையே காரணமாகும்.

வங்கியானது பொருளாதார வெளியீட்டிலான சுருக்கம், டொலர் பற்றாக்குறை, எதிர்மறையான சந்தைத் திரவத்தன்மை, உயர் வட்டி வீதம், கடன் தீர்த்தலிலான தாமதம் போன்றவற்றுக்கு மத்தியில் தற்போதைய பொருளாதாரப் பின்னணியில், குறிப்பாக SOEs மற்றும் SLDB ஆகியவற்றுக்கான பாரிய கடன் வழங்கும் வசதிகளில், குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்கொண்டது.

2022 ஆம் ஆண்டானது, திரவத்தன்மை நிலையினைப் பொறுத்தவரையில் மிகவும் கடினமான ஆண்டாக விளங்கியது. LSB நிலைமை காரணமாக வங்கியினால் SDF

➔ இடர் மீளாய்வு

மற்றும் SLF ஆகிய வசதிகளையும் மற்றும் அமைப்புப் பணச் சந்தைகளையும் அணுக முடியாமற் போனது. வங்கியானது திரவத்தன்மை எல்லைகளைப் பேணுவதற்கு கடுமையாகப் போராடிய அதேவேளை, நிலையான வைப்புகள் மற்றும் சந்தைக் கடன் வழங்கல்களுக்கு உயர் வட்டி வீதங்களை வழங்கியது. வங்கி ஒழுங்கு முறையான திரவத்தன்மை வீதத்தினைப் பேணிய போதிலும், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் வீழ்ச்சியினையே சந்தித்தது. இதற்கு பொருளாதார நெருக்கடிக்கு பதிலளிக்கும் வகையிலான சீர்திருத்த நடவடிக்கைகளினால் பொருந்திக் கொள்ளப்பட்ட அவதானம் மிக்க திரவத்தன்மை முகாமைத்துவம் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போன்றன ஆதரவாக விளங்கியுள்ளன.

இடர் உள்ளடக்கம்	இடர் முகாமைத்துவ அணுகல்	இடர் மட்டம்	தாக்கம்
திரவத்தன்மை சார் இடர்	<ul style="list-style-type: none"> குறைந்தபட்சத் தேவைப்பாடுகளுக்கு எதிராக கட்டுப்பாட்டு வீதங்களைக் கண்காணித்தல் எல்லைகளுக்கு எதிராக பல்வேறு காலத் தொகுதிகளிலுள்ள முதிர்வு இடைவெளிகளைக் கண்காணித்தல். களஞ்சிய அணுகலின் கீழ் வட்டி வீதங்களைக் கண்காணித்தல். திரவத்தன்மை சார் அவசரநிலைக்கு திட்டமிடல் அழுத்தச் சோதனை மற்றும் சம்பவப் பகுப்பாய்வு 	அதிகரித்தது	▲

* வருமானம் சுட்டல் மற்றும் மூலதனம் மீதான தாக்கம் பற்றிய வருடா வருட மாற்றம்

▲ தாக்கம் அதிகரிப்பு ➔ மாற்றம் இல்லை ▼ தாக்கம் குறைவு

அட்டவணை 37: ➔ திரவத்தன்மை சார் இடர் பற்றிய மீளாய்வு

திரவத்தன்மை சார் இடர் முகாமைத்துவம்

திரவத்தன்மை மற்றும் நிதியிடல் சார்ந்த இடர் முகாமைத்துவத்தின் பிரதான குறிக்கோள் யாதெனில், சாதாரண மற்றும் அழுத்தம் மிக்க சந்தர்ப்பங்களின் போது பொருத்தமான வேளையில் பொருத்தமான செலவில் குறித்த கடப்பாடுகளை எதிர்கொள்வதற்குத் தேவையான நிதிகளைப் பெறுக் கொள்வதும் அதன் இருப்பினை உறுதிப்படுத்துவதாகும்.

வங்கியின் திரவத்தன்மை சார்ந்த இடரானது, ஒழுங்குறுத்துகைத் தேவைப்பாடுகள் மற்றும் கையிருப்பு அணுகல் மற்றும் நகர்வு அணுகல் போன்றவற்றின் கீழான தேவைப்பாடுகள் ஆகிய இரு தேவைப்பாடுகளின் கீழுள்ள பிரதான திரவத்தன்மைச் சுட்டிகளை கண்காணிப்புச் செய்வதன் மூலம் முகாமைத்துவம் செய்யப்படுகின்றது. சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் ஆகிய இரண்டு விடயங்களிலுமுள்ள மாற்றங்கள் விரும்பத்தக்க திரவத்தன்மை மட்டம் ஒவ்வொரு வேளையின் பொழுதும் பேணப்படுவதையும் மற்றும் அது வங்கியின் இடர் நாட்டத்திற்கு ஏற்ப இருப்பதையும் உறுதிப்படுத்தும் வகையில் நிதியிடல் தேவைப்பாடுகள் ஒப்பீட்டாய்வு செய்யப்பட்டு அளவிடப்படுகின்றன. திரவத்தன்மை இடைவெளிகளுக்கான உள்ளக எல்லைகள் நடைமுறையில் உள்ளதோடு, வங்கியின் திரவத்தன்மை விவரம் ஆரோக்கியமான மட்டத்தில் முகாமைத்துவம் செய்யப்படுவதை

உறுதிப்படுத்தும் நோக்கில் ரூபாய் மற்றும் பிரதான வெளிநாட்டு நாணயங்கள் ஆகிய இரு நாணயங்களுக்கும் ஒழுங்குமுறை அடிப்படையில் கண்காணிப்பட்டு வருகிறது.

திரவத்தன்மை சார் இடரானது, உயர் தரம் மிக்க திரவச் சொத்துக்கள் மற்றும் பன்முகத் தன்மை மிக்க நிதியிடல் மூலங்கள் ஆகியவற்றிலுள்ள போதுமான தடைகாப்புக்களை பராமரிப்பதன் மூலம் தணிக்கப்படுகிறது. மேலும், வங்கியின் தற்செயலான நிதியிடல் திட்டத்திற்கு இணங்க போதுமான திரவத்தன்மைத் தடைக் காப்புக்களின் இருக்கையினை உறுதிப்படுத்தும் வகையில் மூலோபாயங்கள்/விரும்பத் தெரிவுகள்

கையிருப்பு அணுகலின் கீழான விகிதங்கள்	2022 %	2021 %
மொத்தச் சொத்துக்களுக்கான நிகர கடன்கள்	34.2	34.1
வாடிக்கையாளர் வைப்புக்களுக்கான கடன்கள்	38.6	38.6
குறுங்கால பொறுப்புக்களுக்கான திரவத்தன்மை சார் சொத்துக்கள்	39.6	56.4
மொத்தச் சொத்துக்களுக்கு கொள்முதல் செய்யப்பட்ட நிதிகள்	16.9	20.8
(வருமானச் சொத்துக்கள் - தற்காலிக முதலீடுகள்) இற்கான (பாரிய பொறுப்புக்கள் - தற்காலிக முதலீடுகள்)	4.8	20.7
மொத்தக் கடன் விகிதத்திற்கான அர்ப்பணிப்பு	2.5	1.8

அட்டவணை 38: ➔ கையிருப்பு அணுகலின் கீழான விகிதங்கள்

நடைமுறையில் உள்ளன. வங்கியானது அதிவிரைவு பொருளாதார நிபந்தனைகளுக்கு மத்தியில், திரவத்தன்மை சார்ந்த இடர்களை கடுமையாக கண்காணிப்பதனை உறுதிப்படுத்தியதோடு, வங்கிக்கான நிதியிடல் சார் இடர்களைக் குறைப்பதற்கான முன்கூட்டிய நடவடிக்கைகளை எடுத்தது.

ஒழுங்குறுத்துகை விகிதங்கள்

வங்கியின் ஒழுங்குறுத்துகை சார் திரவத்தன்மைச் சுட்டிகள் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ளன. இருப்பினும், குறைந்த பட்ச ஒழுங்குறுத்துகைத் தேவைப்பாடுகளுக்கு மேலாக பேணப்படுகிறது.

வீதங்கள்	2022	2021	ஒழுங்குறுத்துகை குறைந்தபட்ச சதவீதம் (%)
SLAR - DBU	40.6	59.6	20
LCR - ரூபா	195.5	240.8	100
LCR - அனைத்து நாணயங்கள்	193.5	240.4	100
NSFR	180.5	160.8	100

அட்டவணை 38: ➔ ஒழுங்குறுத்துகை திரவத்தன்மை சார் விகிதங்கள்

கையிருப்பு அணுகல் முறை

வங்கியானது, நிதியிடல் தேவைப்பாடுகள் பற்றிய போதுமையினைக் கண்காணித்தல் மற்றும் வங்கியின் இடர் நாட்டத்தினுள் நிதியிடல் மற்றும் திரவத்தன்மை சார்ந்த இடர்கள் நிர்வகிக்கப்படுதலை உறுதிப்படுத்தல் போன்ற நோக்கங்களுக்காக கையிருப்பு அணுகல் முறையின் கீழ் பின்வரும் திரவத்தன்மை சார் விகிதங்களில் கண்காணித்து வருகிறது.

நகர்வு அணுகுமுறை:


நகர்வு அணுகுமுறையின் கீழ், திரவத்தன்மை சார்ந்த இடர்களை மதிப்பீடு செய்வதற்காக வங்கியினால் உபயோகிக்கப்படுகின்ற முறையியல் ஒன்றே திரவத்தன்மை சார் இடைவெளிப் பகுப்பாய்வாகும். திரவத்தன்மை சார் இடைவெளிகள் குறித்த எல்லைகளுக்கு எதிராக அவ்வப்பொழுது கண்காணிக்கப்பட்டு வருவதோடு, அது உணர்திறன் மிக்க பகுப்பாய்வுகள் மற்றும் அழுத்தச் சோனை போன்றவற்றுக்கும் உபயோகிக்கப்படுகின்றன.

12 மாதங்களுக்கும் குறைவான தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வைப்புச் செறிவுகளின் காரணமாக ஒரு வருடத்திற்கும் குறைவான முதிர்வுத் தொகுதிகளில் உயர் எதிர்மறையான திரவத்தன்மை சார் இடைவெளிகள் அவதானிக்கப்பட்டன. இது உயர்வான வட்டி வீத உணர்வு மிக்க சந்தை ஒன்றில் நிதியைத் தக்க வைப்பதற்கும் மற்றும் கவர்வதற்குமான அவதானத்தினை வேண்டி நிற்கின்ற ஒரு முதன்மை அக்கறை மிக்க விடயமாக மாறியது.

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய முதிர்ச்சி இடைவெளிப் பகுப்பாய்வுக் கண்காணிப்பானது பாதகமான திரவத்தன்மை எல்லைகளை முன்கூட்டியே அறிந்துகொள்வதை இயலச் செய்கிறது. இவ் ஆண்டுக்காலத்தில் கடன் பெறல் குறித்தான குறைந்தபட்ச நம்பிக்கையுடன் நிதியிடல் தேவைப்பாடுகளை முகாமைத்துவம் செய்து கொள்வதற்கு வங்கியினால், உயர் செலவுக்கு மத்தியிலும் இயலுமாக இருந்தது.

உற்பத்திகளின் அடிப்படையில் நிதியிடல் பற்றிய பல்வகைப்படுத்தல்

நாட்டில் அந்நியச் செலாவணி ஒதுக்கங்களில் ஏற்பட்ட பற்றாக் குறையுடன் எழுந்த பொருளாதார நெருக்கடியானது பொருளாதார வட்டி வீதங்களை ஒரு உயர் முடிவை நோக்கி நகர்த்தியது. வங்கியின் பண வைப்பு அடிப்படையானது வருடா வருடம் ரூபா. 1.5 ரில். ஐ எட்டும் வகையில் 4.0 சதவீதத்திற்கு வளர்ந்ததோடு, இதற்கு பிரதானமாக 2022 ஆம் ஆண்டுக் காலத்தின் போதான கால வைப்புக்களிலான அதிகரிப்பே காரணமாகும்.





சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் முதிர்வு பற்றிய விபரம்

வங்கி	0-3 மாதங்கள்		1-3 மாதங்கள்		5 வருடங் களுக்குமேல்		மெத்தம் ரூபா. மில்.
	ரூபா. மில்.	ரூபா. மில்.	ரூபா. மில்.	ரூபா. மில்.	ரூபா. மில்.	ரூபா. மில்.	
ஒப்பந்தம் சார் முதிர்ச்சி கொண்ட சொத்துக்கள்	117,562	249,834	417,766	406,345	425,180	1,616,686	
ஒப்பந்தம் சார் முதிர்ச்சி கொண்ட பொறுப்புக்கள்	771,127	688,251	34,242	31,167	91,900	1,616,686	
முதிர்ச்சி இடைவெளி	(653,565)	(438,417)	383,524	375,178	333,280	-	
திரண்ட இடைவெளி	(653,565)	(1,091,982)	(708,458)	(333,280)	-	-	
பொறுப்புக்களின் ஒரு சதவீதமாக உண்மையான இடைவெளி - 2022 (%)	-85	-64	1,120	1,204	363	-	
பொறுப்புக்களின் ஒரு சதவீதமாக உண்மையான இடைவெளி - 2021 (%)	-87	-73	2,342	1,572	410	-	

அட்டவணை 40: ➔ சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் பற்றிய முதிர்வு விபரங்கள்

வங்கியானது பாரியளவிலானதொரு சில்லறை வைப்புக்கள் மற்றும் நிறுவன வைப்புக்களுக்கு அதன் கிளை அலுவலகங்கள் ஊடான அணுகலைக் கொண்டுள்ளதோடு, நிலையான நிதிகளுக்கான தொடக்க மூலம் என்ற வகையில் அவை மீதான அக்கறையிணையும் கொண்டுள்ளது. நாடு முழுவதிலுமுள்ள வங்கியின் கிளை அலுவலகங்கள் ஊடான சில்லறை வைப்புக்களுக்கான (சேமிப்புகள் மற்றும் நிலையான வைப்புகள்) அணுகலானது நிதியிடலிலுள்ள ஒருமுகப்படுத்தப்பட்ட இடரைக் குறைப்பதற்கு உதவுகிறது. நிதியிடல் சார் இடர்கள், பணிப்பாளர்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகள் மற்றும் நடைமுறைகளின் பிரகாரம் திறைசேரியின் ALM பிரிவினால் முகாமைத்துவம் செய்யப்படுகின்றது.

→ இடர் மீளாய்வு




→ இயக்கப்பாடு சார்ந்த இடர்

இயக்கப்பாடு சார்ந்த இடரானது, போதாமையுள்ள அல்லது வெற்றியளிக்காத உள்ளகச் செயல்முறைகள், முறைமைகள் மற்றும் மக்கள் அதேபோல் வெளியக காரணிகள் போன்றவற்றிலிருந்து எழக் கூடும். இயக்கப்பாட்டு இடரானது சட்டம் சார்ந்த இடர்களைக் கொண்டிருப்பினும், நற்பெயர் சார்ந்த மற்றும் முலோபாயம் சார்ந்த இடரை தவிர்க்கின்றது.



இயக்கப்பாடு சார் இடர் வெளிப்பாடு

இயக்கப்பாடு சார் இடர் அனைத்து வங்கியியல் இயக்கப்பாடுகளிலும் இயல்பானதே. 2022 ஆம் நிதி ஆண்டுக்கான இயக்கப்பாட்டு இழப்புகள், கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் சராசரியாக கணக்காய்வு செய்யப்பட்ட மொத்த வருமானத்தின் 0.1 சதவீதமாக காணப்பட்டது. இது இடர் நாட்ட மட்டங்களினுள் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகும்.



மேற்படி போக்கானது கடந்த ஐந்து வருட காலத்திற்கும் மேலாக குறைந்த பட்ச எல்லைகளில் இழப்புகளைப் பராமரிப்பதில் வங்கியின் உறுதியான நிலையினை எடுத்துக் காட்டுகிறது. இது இயக்கப்பாட்டு இடர்களை முகாமைத்துவம் செய்வதற்குத் தற்போதுள்ள ஆளுகைக் கட்டமைப்பு, கொள்கைகள், உள்ளகக் கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள், செயலாக்கங்கள் மற்றும் நடைமுறைகள் போன்ற விடயங்களிலுள்ள வினைத்திறன்களை பிரதிபலிக்கின்றது.

2022 ஆம் ஆண்டுக்காக சேகரிக்கப்பட்ட உள்ளக இழப்பு நிகழ்வு பற்றிய தரவுகள் மூலம், உயர்ந்தளவு நிகழ்வுத் தடவைகள் மற்றும் அவற்றின் தீவிரத் தன்மை போன்றன வர்த்தகச் சீர்குலைவு மற்றும் முறைமை செயலிழப்பு போன்றவற்றிலிருந்து அறிக்கை செய்யப்பட்டன.



- IF - உள்ளக மோசடி
- EF - வெளியக மேசடி
- EPWS - தொழில்வாய்ப்பு நடைமுறைகளும் தொழில் இடப் பாதுகாப்பும்
- CPBP - வாடிக்கையாளர், தயாரிப்புகள் மற்றும் வணிக நடைமுறைகள்
- DPA - பௌதீக சொத்துக்களுக்கான சேதம்
- BDSF - வணிக தடங்கல் மற்றும் முறைமை செயலிழப்பு
- EDPM - நிறைவேற்றம், விநியோகம் மற்றும் செயலாக்க முகாமைத்துவம்

இயக்கப்பாடு சார்ந்த இடர் மீளாய்வு

இடர் உள்ளடக்கம்	இடர் முகாமைத்துவ அணுகுமுறை	இடர் மட்டம்	தாக்கம்*
மோசடி பற்றிய இடர்	<ul style="list-style-type: none"> உள்ளகக் கட்டுப்பாடுகள் மோசடி இடர் முகாமைத்துவம் மற்றும் தீவினை வெளிக்கொணரல் செயன்முறை பிரதான இயக்கப்பாட்டு இடர் சுட்டிகள் (KORIs) கண்காணிப்பு இழப்பு நிகழ்வுகள் கண்காணிப்பு இடர் கட்டுப்பாட்டு சுய மதிப்பீடு (RCSA) ABC இடர் மதிப்பாய்வு 	மிதமானது	⬇️
தகவல் தொழில்நுட்ப இடர்	<ul style="list-style-type: none"> உள்ளகக் கட்டுப்பாடுகள் தகவல் பாதுகாப்பு முகாமைத்துவ முறைமை KORIs கண்காணிப்பு நிகழ்வு அறிக்கையிடல் இடர் கட்டுப்பாட்டு சுய மதிப்பாய்வு (RCSA) 	உயர்வு	➡️
வியாபார முன்னெடுப்பு பற்றிய இடர்	<ul style="list-style-type: none"> வணிக முன்னெடுப்பு முகாமைத்துவ முறைமை (BCMS) KORIs கண்காணிப்பு 	உயர்வு	⬆️
இணக்கப்பாட்டு/ ஒழுங்குறுத்துகை இடர்	<ul style="list-style-type: none"> இணக்கப்பாட்டு நிகழ்ச்சித்திட்டம் மற்றும் பரிசோதனைகள் KORIs கண்காணிப்பு இணக்கப்பாட்டு இடர் புள்ளி அட்டை 	உயர்வு	⬆️
சட்டவாக்க இடர்	<ul style="list-style-type: none"> ஒப்பந்தம் சார்ந்த அனைத்துக் கட்டுப்பாடுகள் மீதான சட்டவாக்க சான்றுப்படுத்தல் KORIs கண்காணிப்பு 	மிதமானது	➡️

* வருமானம் ஈட்டல் மற்றும் மூலதனம் மீதான தாக்கம் பற்றிய வருடா வருட மாற்றம்

⬆️ அதிக தாக்கம் ➡️ மாற்றம் இல்லை ⬇️ தாக்கம் குறைவு

அட்டவணை 41: ➔ இயக்கப்பாட்டு இடர் பற்றிய மீளாய்வு

மோசமான சமூக-பொருளாதார நிபந்தனைகளின் தாக்கங்கள் வங்கியின் இயக்கப்பாட்டினை பல்வேறு வழிகளில் பாதித்தன. செலவு அதிகரிப்பு, மின் தடைகள், எரிபொருள் தட்டுப்பாடு, பொதுமக்கள் அமைதியின்மை, திருட்டு மற்றும் மோசடிச் சம்பவங்களினால் பாதிப்பும் தன்மை போன்றன வங்கியின் செயற்பாடுகளுக்கு சவாலாக விளங்கியதோடு, இவை தொடர் வணிகச் செயற்பாட்டினை உறுதி செய்வதற்கும் மற்றும் உள்ளக கட்டுப்பாட்டுக் கட்டமைப்பினை வலுவூட்டுவதற்குமான மேலதிக நடவடிக்கைகளை வேண்டி நின்றன.

நிதி மற்றும் நிதி மூலதன வகைகளின் செயலாற்றுகை மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் ஒழுங்குறுத்துகையாளர்களினால் அறிமுகம் செய்யப்பட்ட முன்னெடுப்புகள் போன்றவற்றுக்கு தடையாக விளங்கிய இடையூறுகள் இக் காலப் பகுதியினுள் சட்டம் மற்றும் ஒழுங்குறுத்துகை ஆகிய இரு வகை சார்ந்த இடர் வெளிப்பாடுகளையும் அதிகரித்தன.

வங்கியானது மிகச் சிறந்த வாடிக்கையாளர் அனுபவம் மிக்க மற்றும் செலவு வினைத்திறன் மிக்க சேவைகளை வழங்கும் நோக்கில் ஒரு நவீன மைய வங்கியியல் தீர்வினைக் கொண்டு பாரம்பரிய முறைமையினை பதிலீடு செய்வதற்கான ஒரு மிகவும் முக்கியமான தொழில்நுட்ப நிலைமாற்ற வழிமீட்பில் உள்ளது. இந்த முன்னெடுப்பானது மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பம், டிஜிட்டல் முறைமை மற்றும் செயன்முறை மீள் பொறிமுறையாக்கம் போன்றவற்றின் ஊடான பாதுகாப்பான வழிமுறைகள் மற்றும் செயன்முறை பரிமாற்றங்கள் ஆகியவற்றை அறிமுகப்படுத்துவதைக் கொண்டு இணைக்கப்படுகின்றன. தற்போது நடைமுறையிலுள்ள தகவல் தொழில்நுட்பக் கருத்திட்டங்களின் அமுல்படுத்துகையானது வங்கியின் தொழில்நுட்பம் மற்றும் தகவல் பாதுகாப்பு இடர் வெளிப்பாட்டு ஆகியவற்றை அதிகரித்ததோடு, குறித்த இடர்கள் கடுமையான கருத்திட்ட முகாமைத்துவம் மற்றும் தகவல் பாதுகாப்பு நடைமுறைகள் ஆகியவற்றின் ஊடாக நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.

இயக்கப்பாட்டு இடர் முகாமைத்துவம்

இயக்கப்பாட்டு இடர் முகாமைத்துவமானது, ஒழுங்குறுத்துகைத் தேவைப்பாடுகள் மற்றும் சர்வதேச ரீதியில் சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றுக்கு அமைவாக வங்கியின் இடர் நாட்டத்திற்கு இணங்க ஒரு செலவு-வினைத்திறன் மிக்க முறையில் இயக்கப்பாட்டு இடர்களை நிர்வகித்து அவற்றைக் கட்டுப்படுத்துவதனை இலக்காகக் கொண்டதாகும்.

இயக்கப்பாட்டு இடர் பற்றிய முகாமைத்துவமானது தற்போதும் இடம்பெற்று வருகின்றதொரு செயலாக்கமாகும். உரிய வேளையின் போதான அறிக்கையிடல் மற்றும் விவேகம் மிக்க தன்மையில் பொருத்தமான மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் ஊடாக அத்தகைய இடர்களை தணித்தல் அல்லது தவிரிக்கும் நோக்கில் குறித்த இயக்கப்பாட்டு இடர்களை இனங்காணல், அளவிடுதல் மற்றும் கட்டுப்படுத்தல் போன்ற செயற்பாடுகளைக் கொண்டுள்ளது.

பணிப்பாளர்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட வங்கியின் இயக்கப்பாட்டு இடர் முகாமைத்துவக் கொள்கையானது இயக்கப்பாட்டு இடர் முகாமைத்துவத்திற்கான வேலைச்சட்டகத்தினை வரையறை செய்கிறது.

இயக்கப்பாட்டு இடர் முகாமைத்துவத்திற்கான அடிப்படையானது முறைமைக் கட்டுப்பாடுகள், அணுகல் கட்டுப்பாடுகள், கடமை பிரிப்பு, தெளிவான அதிகார மற்றும் பதிலளிப்பு வழிமுறைகள், கொடுக்கல் வாங்கல்களுக்கான அதிகாரமளிப்பு மற்றும் சரிபார்க்கை மீதான இரட்டைச் சோதனைகள், சொத்துக்கள் மீதான பெளதீகக் கட்டுப்பாடுகள், பதிவு பேணுமை, ஒருமைப்பாடு, கணக்காய்வுச் சான்றுகள் மற்றும் கணக்காய்வுப் பதிவேடுகள் போன்றன உள்ளிட்ட பொருத்தமான உள்ளகக் கட்டுப்பாட்டுக் கட்டமைப்பு ஒன்றின் ஊடாக தாமிர்ப்படுகிறது.

RMD இலுள்ள ORMU ஆனது இயக்கப்பாட்டு இடர் முகாமைத்துவ வேலைச்சட்டகத்தினுள் காணப்படக் கூடிய இயக்கப்பாட்டு இடர்களை இனங்கண்டு அவற்றை மதிப்பீடுவதற்கு பல்வேறு தொழில்நுட்பங்களைப் செயன்முறைகளையும் உபயோகிக்கின்றது.

இயக்கப்பாட்டு இழப்பு நிகழ்வு பற்றிய தரவுகளைச் சேகரித்து அவற்றைப் பகுப்பாய்வு செய்வதானது வங்கியின் இயக்கப்பாட்டு இடர் முகாமைத்துவ வேலைச்சட்டகத்தின் ஒரு பிரதான அம்சமாக விளங்குகின்றது. முறையான தரவுச் சேகரிப்பானது மிகவும் அரிதமுள்ள மற்றும் வினைத்திறன் மிக்க தீர்மானங்களை மேற்கொள்வதற்கான தரவுப் பகுப்பாய்வு பற்றிய ஒருமைப்பாட்டினை மேம்படுத்துகிறது. வங்கியானது உரிய வேளையின் போதான ஒழுங்குறுத்துகை அறிக்கையிடலுக்கான அனைத்து புவியில் சார் அமைவிடங்களிலிருந்துமான உள்ளக இழப்புத் தரவுகளை இனங்கண்டு அவற்றை சேகரிப்பதற்காக ஒரு ஆவணப்படுத்தப்பட்ட நடைமுறையினைக் கொண்டுள்ளது. மேலும், வங்கியின் வெளியக இழப்பு நிகழ்வு பற்றிய தரவுத் தளமானது இது போன்ற நிறுவனங்களில் இடம்பெற்ற இயக்கப்பாடு சார்ந்த இழப்பு நிகழ்வுகள் பற்றிய தகவல்களையும்

➔ இடர் மீளாய்வு

கட்டிக்காட்டுகிறது. சேகரிக்கப்படுகின்ற தரவுகள் அடிப்படை தளம் II இழப்புகள் நிகழ்வு வகையாக்கத்திற்குள் வகைப்படுத்தப்படுவதோடு, அவை தன்மை, அடிப்படைக் காரணிகள் மற்றும் நிகழ்வுத் தடவைகளை அறிந்து கொள்வதற்கு உபயோகிக்கப்படுகிறது. செயல்முறை மேம்பாடுகள் மற்றும் இடர் தணிப்பு நடவடிக்கைகள் போன்றன இழப்பு நிகழ்வுத் தரவுப் பகுப்பாய்வின் அடிப்படையில் பரிந்துரைக்கப்படுகின்றன.

இயக்கப்பாட்டு இடர் வெளிப்பாடானது, பிரதான இயக்கப்பாட்டு இடர் கட்டிகள் மூலம் (KORIs) சிரேஷ்ட முகாமைத்துவத்திற்கு தொடர்பாடல் செய்யப்படுகிறது. வங்கியானது கணக்காய்வு விடயங்கள், வணிகத் தொடர் நடவடிக்கை, தகவல் பாதுகாப்பு, உற்பத்தித் தரம், செயலாக்கத் தரம், மற்றும் இணக்கப்பாட்டு போன்ற முக்கிய பல்வேறு பகுதிகள் மீதான பிரதான இயக்கப்பாட்டு இடர் கட்டிகளைக் கொண்டமைந்த KORI மெட்ரிக்ஸ் ஐ உபயோகித்து வருகின்றது. இடர்களை மதிப்பாய்வு செய்வதற்காக பிரதான இயக்கப்பாட்டு இடர் கட்டிகள் (KORIs) ஒவ்வொரு பகுதிக்குமான தொடக்க வாயில் எல்லைகளைக் கொண்டு வரையறை செய்யப்படுகின்றன. இயக்கப்பாட்டு சார்ந்த சூழல் நிலைமையினைக் கருத்திற் கொண்டு, இத்தகைய தொடக்க வாயில் எல்லைகள் வருடாந்தம் அல்லது அதிக தடவைகள் மீளாய்வு செய்யப்படுகின்றன.

இடர் கட்டுப்பாட்டு சய மதிப்பாய்வானது (RCSA), இடர்களை இணங்கண்டு அவற்றை மதிப்பாய்வு செய்வதற்கும் மற்றும் அவற்றை இடர் முகாமைத்துவக் குழுவினைக் கொண்டு கூட்டாகக் கட்டுப்படுத்துவதற்கும் செயலாக்க உரிமையாளர்களினால் உபயோகிக்கப்படும் ஒரு தொழில்நுட்பமாக விளங்குகின்றது. செயல்முறை, கட்டுப்பாட்டு முகாமைத்துவம் மற்றும் கட்டுப்பாட்டு மேம்பாடுகள் ஆகியவற்றில் இடர் உரிமையாளர்களின் ஈடுபாட்டின் அதிகரிப்பானது தற்போதுள்ள செயல்முறையின் பயனுறுதித் தன்மைக்கு ஒரு மேலான நடைமுறைத் தன்மையில் பெறுமதி சேர்க்கிறது. இடர் கட்டுப்பாட்டு சய மதிப்பாய்வானது (RCSA) ஆனது வங்கியின் நாளாந்த இயக்கப்பாடுகளில் இடர் முகாமைத்துவத்திற்கான ஒரு உகந்த கலாசாரத்தை உருவாக்குவதனை இலக்காகக் கொண்டதாகும்.

வங்கியினுள் இடம்பெறும் வாடிக்கையாளர் அனுபவங்கள் தொடர்பிலான வாடிக்கையாளர் முறைப்பாடுகள் பற்றிய பகுப்பாய்வுகளை வங்கி ஒரு இலவச பின்னூட்டலாக கருதுகின்றது. ORMU ஆனது ஒவ்வொரு காலாண்டின் அடிப்படையில் வாடிக்கையாளர் முறைப்பாடுகளை பகுப்பாய்வு செய்வதோடு, அதன் பெறுபேறுகள் நடைமுறைகளை மேம்படுத்துவதற்கும் மற்றும் இயக்கப்பாட்டு இடர் தொடர்பில் பாதிப்பும் தன்மைகளைக் குறைப்பதற்கும் உபயோகிக்கப்படுகின்றன.

அழுத்தச் சோதனை மற்றும் சம்பவப் பகுப்பாய்வு ஆகியன முன் பிரயத்தனம் மிக்க இடர் தணிப்பு நடவடிக்கைகளை எடுக்கும் வகையில், இயக்கப்பாட்டு இடர் தொடர்பில் பாதிப்பும் தன்மையிலிருந்தான தாக்கத்தினை இணங்காண்பதற்கு உபயோகிக்கப்படுகின்றன.

சட்டம் சார்ந்த இடர்கள்

சட்டவாக்க இடரானது இயக்கப்பாட்டு இடரின் ஒரு உள்ளர்ந்த அங்கமாக விளங்குகின்றது. இது வியாபாரம் மற்றும் சம்பந்தப்பட்ட தொடர்புகள், செயல்முறைகள், நடைமுறைகள் மற்றும் சேவைகள் தொடர்பில் பிரயோகிக்கப்படுகின்ற சட்டம் மற்றும் ஒழுங்குவிதிகள் தொடர்பில்

விழிப்புணர்வின்மை அல்லது தவறுதலான புரிதல் அல்லது தெளிவின்மை மற்றும் பொறுப்பற்ற அலட்சியம் போன்றன காரணமாக ஏற்படக்கூடிய நிதி சார்ந்த இடர் அல்லது புகழ் சார்ந்த இழப்பினால் ஏற்படக் கூடிய இடராகும்.

இது அபராதம், தண்டம் மற்றும் தண்டனைக்குரிய சேதங்களுக்கு வழிவகுக்கக் கூடிய அல்லது பொறுப்பு அல்லது இழப்பில் பாதிப்பினை ஏற்படுத்தக் கூடிய வங்கிக்கு எதிராக மேற்கொள்ளப்படுகின்ற ஒரு கோரிக்கைக்கு வழிவகுக்கக் கூடிய தவறான ஆவணப்படுத்தல் மற்றும் ஆவண வரைவு செய்வதிலான குறைபாடு காரணமாக குறித்த ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்தாமையினால் ஏற்படக்கூடிய இழப்புகளும் இதில் அடங்குகின்றன.

சட்ட இடர் முகாமைத்துவமானது வங்கியின் இயக்கப்பாடுகளையும் மற்றும் அதன் நற்பெயரையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தக் கூடிய அடிப்படை உந்து சக்திகளை இணங்காணும் ஒரு செயல்முறையாகும். வங்கியின் சட்டவாக்கப் பிரிவானது சட்ட இடர்களின் தீவிரத் தன்மையினை குறைக்கும் நோக்கில் வினைத்திறனாகவும் காத்திரமாகவும் பதிலளிப்பதற்கான இன்றியமையாத வகிபாகத்தினை வழங்குகின்றது. மேலும் வங்கியின் வணிகச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதையும் ஒப்பந்த அடிப்படையிலான தொடர்புகள் இடம்பெறுவதையும் அத்துடன் அவை சட்டவாக்க வேலைச்சட்டகத்தின் பிரயோகத்துடன் இசைவுறுவதையும் மேற்படி சட்டப் பிரிவு உறுதி செய்கின்றது.

சட்டப் பிரிவானது வங்கியின் சட்ட இடர் பற்றிய மூலோபாயம் மிக்க முகாமைத்துவம் தொடர்பில் ஈடுபடுவதோடு, சாத்தியம் மிக்க சட்ட இடர்களை இணங்காண்பதில் ஏனைய வணிகப் பிரிவுகளுடன் கூட்டாகவும் ஈடுபடுகின்ற அதேவேளை, வங்கியின் நலன்களைப் பாதுகாக்கும் நோக்கில் போதுமான மற்றும் பொருத்தமான தணிப்பு நடவடிக்கைகள் பொருந்திக் கொள்ளப்படுவதையும் உறுதி செய்கிறது. மேலும் சட்டப் பிரிவானது, வங்கியின் இயக்கப்பாடு குறித்தான பொருள் சார்ந்த தாக்கம் ஒன்றினை ஏற்படுத்தக் கூடிய சட்டத்தில் வளர்ச்சியைக் கருத்திற் கொண்டு, நெருக்கடி மிக்க நிலைமைகளை முகாமைத்துவம் செய்தல், துணை நிறுவனங்கள் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்த்தல், அறவீடுகளை இலகுவாக்கல் மற்றும் உள்ளகக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை மீளமைத்தல் போன்றவற்றினை நோக்காகக் கொண்டு சட்ட உதவி, வழிகாட்டல் மற்றும் ஆலோசனைகளை வழங்குகின்றது.


இணக்கப்பாடு மற்றும் ஒழுங்குறுத்துகை இடர்

ஒழுங்குறுத்துகை சார்ந்த இடர் என்பது சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளிலான ஒரு மாற்றத்தின் போது அது பொருள் ரீதியில் ஒரு பாதுகாப்பு, வியாபார, துறை அல்லது சந்தை தொடர்பான விடயத்தில் ஏற்படும் பாதிப்பினைக் குறிக்கின்ற அதேவேளை, இணக்கப்பாட்டு இடரானது நடைமுறைச்சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகள், உள்ளக கொள்கைகள் அல்லது பரிந்துரைக்கப்பட்ட சிறந்த நடைமுறைகளைப் பொருந்திக் கொள்ளாமையின் காரணமாக ஏற்படக் கூடிய இடராகும். இணக்கப்பாட்டு இடரை முகாமைத்துவம் செய்வதற்கு ஒரு முறையான அணுகுமுறை அவசியமாக விளங்குகின்றது. இணக்கப்பாட்டு இடரானது ஒழுங்குறுத்துகை சார்ந்த பொருளாதாரத் தடைகள், நிதிசார் அபராதங்கள், வியாபாரத் தடங்கல்கள், இயக்கப்பாட்டு மற்றும் நிறுவனத்தின் புகழ் சார்ந்த சேதங்கள் போன்றவற்றுக்கு வழிவகுக்கக் கூடும்.

இணக்கப்பாட்டு தோற்ற முறையானது துரித மாற்றங்களைக் கொண்டுள்ளதோடு, இடர் மூலோபாயங்கள், முறையியல்கள் மற்றும் வேலைச்சட்டகங்கள் போன்றவற்றை அபிவிருத்தி செய்து அவற்றை ஒருங்கிணைத்துச் செயற்படுவது வங்கியின் தேவையாக உள்ளது.

எனவே, இணக்கப்பாட்டு இடர்களை எதிர்கொள்வதற்கு பாரம்பரிய சம்பிரதாய அணுகு முறைகள் மீது தங்கியிருப்பதானது வங்கித் துறையின் இணக்கப்பாடு மிக்க சுற்றுச் சூழல் முறைமை பற்றிய கூடிய பல்வகைமைக்கு எதிராக வினைத்திறன் அற்றதாக விளங்குகின்றது. இதனால் வங்கியானது இடர் முகாமைத்துவத்தினை எதிர்கொள்வதற்காக நவீன மற்றும் புத்தாக்கம் மிக்க மூலோபாயங்களை தழுவும் வகையில், இணக்கப்பாட்டு இடர்களுக்கான தீர்வினை வழங்கும் வகையில் விதிமுறை-மைய அணுகுமுறையிலிருந்து காத்திரமான ஆளுகை மிக்க வேலைச்சட்டகம் ஒன்றுடன் கூடிய இடர்-மைய அணுகு முறையொன்றுக்கு நகர்ந்தது.

இணக்கப்பாட்டுப் பிரிவானது இணக்கப்பாட்டு அதிகாரியின் தலைமையின் கீழ் தொழிற்படுவதோடு, இது BIRMC ஊடாக பணிப்பாளர்கள் சபைக்கு நேரடியாக அறிக்கை செய்கிறது.



2022 ஆம் ஆண்டுக் காலத்தில், வங்கியின் இணக்கப்பாட்டு மற்றும் ஒழுங்குறுத்துகை இடர்களைக் குறைப்பதற்கான பின்வரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன:

- ② 2006 ஆம் ஆண்டின் 06 ஆம் இலக்க நிதி சார் கொடுக்கல் வாங்கல்களை அறிக்கையிடல் சட்டத்தின் பிரகாரம், பண மோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி உதவியளித்தல் போன்ற செயற்பாடுகளை தடுப்பதற்கும், கண்டறிவதற்கும், புலனாய்வு செய்வதற்கும் மற்றும் வழக்குத் தொடுப்பதற்குமான வசதியேற்பாட்டினை வழங்கும் நோக்கில் சந்தேகத்திற்கிடமான நிதிசார் கொடுக்கல் வாங்கல் நடவடிக்கைகள் பற்றி நிதிப் புலனாய்வுப் பிரிவுக்கு அறிவித்தல்.
- ③ வங்கியின் சபை மற்றும் கூட்டுறவு முகாமைத்துவமானது அதன் வணிக மற்றும் ஏனைய விவகாரங்களை முன்னெடுக்கத் தேவையான அதிகாரம் மற்றும் பொறுப்புக்களை ஒதுக்குவதனைத் தீர்மானிக்கும் நோக்கில், 1988 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க வங்கியியல் சட்டத்தின் பிரிவு 76(X)(1) இன் மூலம் வழங்கப்படும் தத்துவத்தினைப் பிரயோகிப்பதில் நிறுவன ஆளுகை பற்றிய 2007 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்கப் பணிப்புரைக்கு இணக்கமுறுதல். இந்த வகையில் வங்கியானது நிதிசார்ந்த உறுதித் தன்மையினையும் வணிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டிய தன்மையினையும் பேணுவதற்குத் தேவையான பாதுகாப்பானதும் சிறந்ததுமான நடைமுறையினை உறுதிப்படுத்துகிறது.
- ④ ஏற்புடைய கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் பற்றிய கிரம அடிப்படையிலான மீளாய்வினை உறுதி செய்தல்.
- ⑤ வங்கியின் கிளை அலுவலகங்கள், பிரிவுகள் மற்றும் வங்கியின் தயாரிப்புகள் மீதான இணக்கப்பாட்டு மதிப்பாய்வுகளை முன்னெடுத்தல்.
- ⑥ பயிற்சி வழங்கும் அமர்வுகள் மூலம் விழிப்புணர்வினை வழங்குதல்.
- ⑦ தானியக்க AML முறைமை ஊடாக பண மோசடிச் செயற்பாடுகளை இனங்காணல்.

வியாபார முன்னெடுப்பு சார்ந்த இடர்

வியாபார முன்னெடுப்புச் சார்ந்த இடர் என்பது, இயற்கையின் பேரழிவினால் அல்லது மனித ஈடுபாட்டினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களின் பொழுது, அதன் பிரதான அக்கறைதாரர்களின் நலன்களை வினைத்திறன் மிக்க முறையில் பாதுகாப்பதற்கான நிறுவனத்தின் தாக்குப்பிடிப்பு மீது ஏற்படக் கூடிய பாதுகாப்பு மிக்க தாக்கத்தினைக் குறிக்கின்றது.

இயற்கை அழிவு, மனித ஈடுபாட்டு அழிவு அல்லது தகவல் தொழில்நுட்ப இயக்கத்திலான அனர்த்தங்கள் போன்றவற்றிலிருந்தான குறைந்தபட்ச தலையீட்டுடன் கூடிய வியாபார முன்னெடுப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில், வியாபார முன்னெடுப்பு முகாமைத்துவம்

(BCM) இற்கான ஒரு ஆளுகைக் கட்டமைப்பு, கொள்கை ஆவணங்கள், செயலாக்கங்கள் மற்றும் முறைமைகள் ஆகியவற்றை வங்கி நடைமுறையில் கொண்டுள்ளது.

BCP அலகானது வினைத்திறன் மிக்க நடைமுறைப்படுத்துகை, சோதனை மற்றும் BCM வேலைச்சட்டகக் கண்காணிப்பு போன்றன தொடர்பிலான பொறுப்பினை கொண்டுள்ளதோடு, வங்கியின் அனர்த்த மீட்பு தொடர்பிலான முகாமைத்துவத்தை மேற்கொள்வதற்குமான பொறுப்பினையும் கொண்டுள்ளது. பட்டை III வடிவச் சான்று (TCDD) வழங்கப்பட்ட தரவு மையமானது வியாபார முன்னெடுப்பு உட்கட்டமைப்புக்கானதொரு மேலதிக சக்தியை வழங்குகிறது.

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த இடர்

தகவல் தொழில்நுட்ப இடரானது, அது சார்ந்த பாதிப்பும் தன்மை எழுகின்ற பொழுது, வணிகத் தரவுகள், முக்கியமான முறைமைகள் மற்றும் பல்வேறு வணிகச் செயல்முறைகளுக்கு ஒரு அச்சுறுத்தலாக விளங்குகின்றது.

தொழில்நுட்ப இடர் முகாமைத்துவமானது, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தில் சாத்தியம் மிக்க மற்றும் நியமதர தொழில்நுட்பங்களை உபயோகித்து, தகவல் முறைமைகளின் தரவு முக்கியத்துவம் மற்றும் தகவல் முறைமை உட்கட்டமைப்பின் வகை ஆகியவற்றைக் கருத்திற் கொள்வதன் மூலம் வியாபார தாக்குப்பிடிக்கும் தன்மையினைத் தாப்பிப்பதனை இலக்காகக் கொண்டதாகும்.

வங்கியில் தொழில் துறைக்கு அவசியமான தொழில்நுட்ப மேம்பாட்டினை மையமாகக் கொண்ட மூலோபாயமானது சபை மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவத்தின் மேற்பார்வையுடனான மூலோபாய வியாபாரத் திட்டத்தின் ஊடாக எட்டப்படுகிறது. பிரதம தகவல் அதிகாரி செயலூக்கம் மிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத் தேவைப்பாடுகளை கிரம அடிப்படையில் மீளாய்வு செய்கின்றார்.

இயக்கப்பாட்டு இடர் முகாமைத்துவக் கொள்கை வேலைச்சட்டகத்தினுள்ளான ORMU ஆனது, குறித்த விலகல்கள் தொடர்பில் BIRMC ஊடாக உயர் முகாமைத்துவத்திற்கும் மற்றும் சபைக்கும் தெரிவிக்கும் நோக்கில் ஒழுங்குறுத்துகைத் தேவைப்பாடுகள், சிறந்த நடைமுறைகள், பாதுகாப்பு நிகழ்வுகள், இழப்பு நிகழ்வுகள் மற்றும் KORIS ஆகியவற்றைக் கண்காணிக்கின்றது.

தொழில்நுட்ப இடரானது உள்ளக மூலதனப் போதுமை மதிப்பாய்வுச் செயல்முறை ஒன்றாக மதிப்பிடப்படுவதோடு, வங்கியினால் உபயோகிக்கப்படுகின்ற தகவல் தொழில்நுட்பத் தயாரிப்புகள்/வழிமுறைகளிலுள்ள செயலாக்க இடைவெளிகள் மற்றும் கட்டுப்பாட்டு விளைவுத் திறன்களை இனங்காண்பதற்கு RCSA முன்னெடுக்கப்படுகின்றது.

தகவல் பாதுகாப்புக் குழுவும் (ISC) மற்றும் தகவல் தொழில்நுட்ப வழிப்படுத்தல் குழுவும் (ITSC) தகவல் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத் தாக்குதிறன் ஆகியவற்றுக்குப் பொறுப்பான முகாமைத்துவ மட்டக் குழுக்களாக விளங்குகின்றன.

பிரதம தகவல் பாதுகாப்பு அதிகாரியின் தலைமையின் கீழான தகவல் பாதுகாப்புப் பிரிவானது தகவல் பாதுகாப்பு இடர் முகாமைத்துவத்திற்கான ஒரு வேலைச்சட்டகத்தினை அமுல்படுத்துவதற்கான பொறுப்பினையும், மற்றும் அனுபவம் மிக்க வெளியக சேவை வழங்குனர்களின் உதவியுடன் தகவல் முறைமைகள் மீதான சுயாதீன இடர் மதிப்பாய்வுகளை முன்னெடுப்பதற்கான பொறுப்பினையும் கொண்டுள்ளதோடு, இடர்களை எதிர்கொள்வதற்கு அல்லது இடர்களைத் தணிப்பதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்கு மேற்படி மதிப்பாய்வுப் பெறுபெறுகள் உபயோகிக்கப்படுகின்றன.

வங்கியானது வளர்ந்து வரும் சைபர் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தும் நோக்கில் தகவல் பாதுகாப்பு முன்னெடுப்புக்களை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றது. வங்கியின் தகவல் பாதுகாப்பு பாதிப்பும் தன்மையை குறைப்பதற்கும் மற்றும் பாதுகாப்புத் திறனை மேம்படுத்துவதற்குமான பின்வரும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

- ① வங்கியானது கொடுப்பனவு அட்டைக் கைத்தொழில் - தரவுப் பாதுகாப்பு நியமம் (PCI DSS) இற்கு 2019 இல் இணக்கமுற்றுச் செயற்பட்டதோடு, டெபிட் அட்டை உடையோரின் தரவுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்தி 2022 ஆம் ஆண்டுக்கான PCI DSS மீள்சான்றும் வங்கிக்கு வழங்கப்பட்டது.
- ② வங்கி வருடத்தின் முழு நாட்களும் 24 மணி நேரமும் பாதுகாப்பு இயக்க நிலையத்தினை 2020 இல் ISD இன் கீழ் ஒரு திறமையான மூன்றாம் தரப்பினரின் ஆதரவுடன் நடைமுறைப்படுத்தியது. 2022 ஆம் ஆண்டிற்கு பிரீரீக்கப்பட்ட ஒழுங்குறுத்துகைத் தேவைப்பாட்டினை வங்கி அடைந்து கொண்டதோடு, சர்வதேச நியமதரங்களை எதிர்கொள்ளும் வகையிலான நிகழ்வு பதிலளிப்புத் திறன்கள் மேலும் வலுவூட்டப்பட்டன.
- ③ தரவுகளைப் பாதுகாத்துப் பேணி மற்றும் ஒழுங்குறுத்துகைக்கு இணங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் தரவு ஒழுக்குப் பாதுகாப்பு (DLP) மற்றும் தரவு வகைப்பாட்டுத் தீர்வினை அமுல்படுத்துவதற்கான முன்னெடுப்பினை வங்கி 2020 ஆம் ஆண்டுக் காலத்தில் முன்னெடுத்தது. 2022 ஆம் ஆண்டுக் காலத்தில் வங்கியின் அனைத்து தகவல் தொழில்நுட்ப முறைமைகளையும் உள்ளடக்கும் வகையில் DLP தீர்வினை பெறும் நடவடிக்கை அதிகரிக்கப்பட்டது.

➔ இடர் மீளாய்வு

- வங்கியானத தகவல் தொழில்நுட்ப பிரிவு, தகவல் பாதுகாப்புப் பிரிவு மற்றும் அட்டை நிலையங்களுக்கான ISO 27001:2013 சான்றுகளை ஈட்டிக் கொண்டது.

வங்கியானது, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் பாதுகாப்பு முகாமைத்துவ முறைமையினை மேம்படுத்தும் நோக்கில் “தொழில்நுட்ப இடர் முகாமைத்துவம் மற்றும் உரிமம் அளிக்கப்பட்ட வங்கிகளின் தாக்குப்பிடிக்கும் திறன் பற்றிய ஒழுங்குறுத்துகை வேலைச்சட்டகம்” குறித்தான CBSL இன பணிப்புரையினை அடைந்துகொள்வதை இலக்காகக் கொண்ட நடவடிக்கைகளை வங்கி எடுத்து வருகிறது.

இலஞ்சம் மற்றும் ஊழல் சார்ந்த இடர்கள்

அன்பளிப்புக்கள் மற்றும் விருந்தோம்பல்கள், இலஞ்சத்தல் சேவைகளுக்கான கொடுப்பனவுகள், அரசியல் பங்களிப்புகள், பணம் மற்றும் தரகுக் கொடுப்பனவுகள், அனுசரணை அளிக்கப்பட்ட பிரயாணங்கள் மற்றும் உறைவிட வசதியளித்தல் போன்றவற்றை ஏற்றுக்கொள்ளல் மற்றும் உள்ளக பணியாட்தொகுதியினர், வாடிக்கையாளர், சேவை வழங்குனர் அல்லது ஏனைய எவரேனும் மூன்றாம் தரப்பினர் போன்றோருக்கு வழங்கப்பட்ட சேவைகளுக்கு ஈடாக அறக்கட்டளைப் பங்களிப்புகளை ஏற்றுக்கொள்ளல் போன்றன இலஞ்சம் மற்றும் ஊழலின் பொதுவான வடிவங்களாக காணப்படுகின்றன.

வங்கியின் புகழ் சார்ந்த இடர்களையும் மற்றும் நிதி சார்ந்த இழப்புகளையும் தணிக்கும் நோக்கில், வங்கியானது இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் எந்தவொரு சகிப்புத் தன்மையினையும் கொண்டிருக்காது. இதற்கிணங்க, ஊழியர்கள், பணிப்பாளர்கள் மற்றும் வங்கிக்காக மற்றும் வங்கியின் துணை நிறுவனங்களுக்காக அல்லது அவை சார்பில் செயற்படுகின்ற மூன்றாம் தரப்பினர் ஆகியோர் பின்வரும் விடயங்களிலிருந்து தவிர்ந்திருத்தல் வேண்டும்:

- ஏதேனும் அணுகுலமானது மற்றுமொரு நபருக்கு வழங்கப்படும் அல்லது மற்றுமொரு நபரினால் பெற்றுக்கொள்ளப்படும், மற்றும் அதன் மதிப்பு எவ்வளவாயிருப்பினும், எந்தவொரு தன்மையுமுடைய இலஞ்சம் மற்றும் ஊழல் நடத்தைகளில் ஈடுபடுத்தல்.
- எந்தவொரு நேர்மையற்ற கணக்கீடுகளையும் மேற்கொள்ளல் அல்லது பூரணமான மற்றும் துல்லியமான நிதி சார்ந்த நடவடிக்கைகளை மறைத்தல்.

இடர் முகாமைத்துவப் பிரிவானது, உள்ளகக் கட்டுப்பாடுகளை வலுப்படுத்துவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் சார்ந்த இடரினால் பாதிப்படையக் கூடிய பிரதேசங்களை இணங்காணும் நோக்கில், 2020 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட

இலஞ்சம் மற்றும் ஊழல் எதிர்ப்புக் கொள்கையின் அடிப்படையில் வருடாந்த இலஞ்சம் மற்றும் ஊழல் எதிர்ப்பு பற்றிய இடர் மதிப்பாய்வினை முன்னெடுத்து வருகிறது.

இடர் பரிமாற்றம்

வெளியகவளச் சேவையானது வங்கிக்கான ஒரு வினைத்திறன் மிக்க செலவுச் சேமிப்பும் இடர் பரிமாற்ற மூலோபாயமுமாக விளங்குகின்றது. வங்கியின் வெளியகவள ஏற்பாடுகள் வங்கியின் நிர்வாகப் பிரிவினால் இனங்காணப்பட்டு முகாமைத்துவம் செய்யப்பட்டு வருகிறது. வெளியகவளச் செயற்பாடுகள் பணிப்பாளர்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட வெளியகவளக் கொள்கை மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்கள் போன்றவற்றுக்கு இணங்க முன்னெடுக்கப்படுகின்றன.

வங்கியின் உள்ளகக் கொள்கைகளுக்கு அமைவான தேவைப்பாடுகளின் பிரகாரம் வெளியகவளச் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு குறித்த சேவை வழங்குனர் கொண்டுள்ள திறனை உறுதிப்படுத்தும் நோக்கில், புதிய ஏற்பாடுகளை நிறைவேற்றுவதற்கு முன்னர் அல்லது தற்போதுள்ள உடன்படிக்கைகளை புதுப்பிப்பதற்கு முன்னர் வெளியகவளச் சேவை வழங்குனர் குறித்தானதொரு துறைசார்ந்த சோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

காப்புறுதியானது பிரதான காப்பீட்டளிக்கத்தக்க இடர்களை ஒரு காப்புறுதிச் சேவை வழங்குனருக்கு பரிமாற்றம் வகையில் ஒரு இயக்கப்பாடு சார்ந்த இடர் தணிப்பு நுட்பத்திற்குரிய பிரதான வகிபாகம் ஒன்றினை வழங்குகிறது. காப்புறுதிக் கொள்கைகளின் போதுமைத் தன்மையானது வங்கிக்கூரிய தற்போதைய மற்றும் எதிர்கால இடர்களைக் கருத்திற்கொண்டு தொடர்ச்சியாக மீளாய்வு செய்யப்பட்டு வருகிறது. RMD ஆனது காப்புறுதி மீட்புக் குறித்தான முன்னேற்றத்தினைக் கண்காணிப்புச் செய்து அறிக்கை செய்கிறது. காப்புறுதித் தொழிற்பாடானது நிர்வாகப் பிரிவினுள் ஒருமுகப்படுத்தப்படுகிறது.

கொள்கை வேலைச்சட்டகம்

- வங்கியின் இயக்கப்பாடு சார்ந்த இடர் முகாமைத்துவக் கொள்கை உள்ளிட்ட ஒருங்கிணைக்கப்பட்ட இடர் முகாமைத்துவக் கொள்கை வேலைச்சட்டகம் மீளாய்வு செய்யப்பட்டது.
- இடர் நாட்டம் மற்றும் KORIS தொடக்க எல்லைகள் மீளாய்வு செய்யப்பட்டன.



கண்காணிப்பு

- இயக்கப்பாடு சார்ந்த இடர் தளம் பற்றிய விபரங்களை BIRMC மற்றும் பணிப்பாளர்கள் சபைக்கு அடிக்கடி சமர்ப்பித்தல்.
- இயக்கப்பாட்டு இழப்பு நிகழ்வுகள் மற்றும் வாடிக்கையாளர் முறைப்பாடுகளைக் கண்காணித்தல்.
- பிரதான இயக்கப்பாட்டு இடர் சுட்டிகளைக் கண்காணித்தல்.
- அழுத்தச் சோதனை.



செயன்முறை மேம்பாடுகள்

- பின்வருவனவற்றின் அடிப்படையில் பரிந்துரைக்கப்பட்ட செயலாக்கம் மற்றும் கட்டுப்பாட்டு அமுல்படுத்தல்கள்.
- RCSA
- மூல காரணப் பகுப்பாய்வு

உரு 36: ➔ இயக்கப்பாட்டு இடர் முகாமைத்துவம் - நடவடிக்கைப் படிமுறைகள் - 2022

➔ சுற்றாடல், சமூகம் மற்றும் ஆளுகை சார்ந்த இடர்

சுற்றாடல் மற்றும் சமூக இடர்கள் என்பது இயற்கைச் சுற்றாடல் அல்லது மக்கள் சமூகம் தொடர்பில் வங்கிக்கான சாத்தியம் மிக்க எதிர்மறையான தாக்கங்களைக் குறிக்கின்றது. இது காலநிலை மாற்றம், உயிர்ப் பல்வகைமை, மனித உரிமைகள் போன்ற சமூக அம்சங்கள் மற்றும் பால்நிலை பாகுபாடு போன்ற அம்சங்களை உள்ளடக்குகின்றது. இது சார்ந்த ஆளுகையானதுகொள்கைகள், நடைமுறைகள், முகாமைத்துவ முறைகள் மற்றும் கூட்டுறவு ஆளுகை சார்ந்த சிறந்த நடைமுறைகள் ஊடான வகைப்பொறுப்பினைக் கொண்டிருத்தல், ஊழல் எதிர் நடவடிக்கைத் திணை

வெளிக்கொணரல், மனக் குறைகள் பற்றிய பொறிமுறைகள், வரி நியாயாதிக்கம் போன்றவற்றை உள்ளடக்குகின்றது.

சுற்றாடல், சமூகம் மற்றும் ஆளுகை (ESG) சார்ந்த இடர் பற்றிய காத்திரமான முகாமைத்துவமானது பசுமைத் தன்மை, காலநிலை நேயம், சமூக உள்ளடக்கம் மற்றும் நன்னெறி சார் வணிகச் சூழல் மற்றும் பாதக நிலைமைகளை நிர்வகித்தல் போன்றவற்றை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான இன்றியமையாத ஒரு விடயமாக விளங்குகின்றது. இதனால் ESG இடர் முகாமைத்துவமானது IRM வேலைச் சட்டகத்துடன் கூட்டிணைக்கப்படுகிறது. ஆளுகை இடராது IRM வேலைச் சட்டகத்திலுள்ள இடர் முகாமைத்துவ இணைக்கப்பட்டிருந்து நிர்வகிக்கப்படுகிறது. வங்கியானது நடுத்திரிமிக்கதொரு தன்மையில் வணிக நடவடிக்கைகளை இணைக்கண்டு அவற்றை விருத்தி செய்வதற்கான பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகின்ற அதேவேளை, நடுறுதி மிக்க முன்னெடுப்புக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் புத்தாக்கம் மிக்க நிதி சார்ந்த தீர்வுகளையும் விருத்தி செய்து வருகிறது.

➔ நிறுவனத்தின் நற்பெயர் சார்ந்த இடர்

நிறுவனத்தின் நற்பெயர் சார்ந்த இடராது வங்கியின் செயற்பாடுகள், வியாபார அனுபவங்கள், உற்பத்திகள், சேவைகள் போன்றன குறித்தான எதிர்மறையான அக்கறைதாரர்கள் எண்ணக்கருக்கள் காரணமாக வர்த்தகச் சின்னத்தில் ஏற்படக் கூடிய பாதகமான தாக்கம் பற்றிய இடராகும். நற்பெயர் சார் இடராது வங்கியின் வருமானம் மற்றும் சொத்துக்களில் நேரடியான தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும். இதனால், நிதி நிறுவனங்களின் இயக்கத்தில் பொதுமக்களின் நம்பிக்கையினைப் பேணும் வகையில் நற்பெயர் சார் இடர் பற்றிய முகாமைத்துவமானது நிதி நிறுவனங்களுக்கு ஒரு இன்றியமையாத விடயமாக விளங்குகின்றது.

வங்கியானது, இலக்கையிலுள்ள ஒரு முன்னோடி உரிமம் பெற்ற விசேட அரசு வங்கி என்ற வகையில் சுமார் ஐந்து தசாப்த காலமாக களங்கமற்ற நற்பெயரினைப் பேணி வந்துள்ளது. ஒரு நல்ல புகழ் மிக்க நற்பெயரானது வங்கியின் நானயத்தினைப் பிரதிபலிக்கின்றது. ஒரு நிதிச் சேவை வழங்குனர் என்ற வகையில், திறமையான பணியாட்தொகுதியினர் மற்றும் வாடிக்கையாளர் தேவைப்பாடுகளைத் திருப்திப்படுத்தும் உற்பத்திகள் மற்றும் சேவைகள் போன்றன வாடிக்கையாளர் நம்பிக்கைக்கான அடித்தளத்தை உருவாக்குகின்றன.

வங்கியானது நற்பெயர் இழப்பு தொடர்பில் இடர் நாட்டம் எதனையும் கொண்டிருக்கவில்லை. இருப்பினும், நற்பெயர் சார்பாதிப்பு நிலைமைகள் பாதகமான ரேண்டிப் பொருளாதாரத்தின் ஒரு விளைவாக எதிர்கொள்ளப்பட்ட சவால்களுடன் உருவாகின. இதனால், RMD ஆனது, அவசியமான

இடர் முகாமைத்துவ நடவடிக்கைகளை எடுப்பதற்கான முகாமைத்துவத்துடன் உரிய வேளைகளில் தொடர்பாடலைப் பேணும் நோக்கில் நற்பெயர் சார்ந்த இடர்களை மிகவும் நெருக்கமாக கண்காணிக்கின்றது. வங்கியானது பாதகம் மிக்க தொடர்பாடல்களிலிருந்து வங்கியின் நற்பெயரைப் பாதுகாக்கும் நோக்கில் வாடிக்கையாளர்களுடனும் ஏனைய அக்கறைதாரர்களுடனும் தொடர்பாடலைப் பேணுவதற்காக பல்வேறு வழிமுறைகளை உபயோகித்து வருகிறது. சந்தைப்படுத்தல் பிரிவானது வங்கியின் வர்த்தகப் பெறுமானம் மற்றும் நற்பெயர் ஆகியவற்றைப் பாதுகாக்கும் காவலனாகத் திகழ்கின்றது.

ICAAP வழிகாட்டல்களின் அடிப்படையில் நற்பெயர் சார்ந்த இடர்களை மதிப்பிடுவதற்காக ஒரு புள்ளி அட்டை-மைய மாதிரி உபயோகிக்கப்படுகிறது.

➔ முலோபாய இடர்

முலோபாய இடர் என்பது, வங்கியின் வருமான ஈட்டல்கள் மற்றும் மூலதனம் போன்றவற்றிலான மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தும் வகையில், வெற்றி அளிக்காத வியாபாரத் திட்டம் அல்லது பொருத்தமான ஒரு வியாபாரத் திட்டத்தினை அமுல்படுத்த முடியாமல், வியாபாரச் சூழலில் ஏற்படக் கூடிய மாற்றங்களுக்கு உடனடி பதிலளிப்பினை வழங்கத் தவறுகின்றமை மற்றும் வள ஒதுக்கீடு போதாமை போன்ற காரணங்களினால் எழக்கூடிய இழப்பு சார்ந்த இடராகக் கருதப்பட முடியும்.

சிரேஷ்ட முகாமைத்துவத்தின் கண்காணிப்புடன் கூடிய வங்கியின் தொலைநோக்கு, பணியிலக்கு மற்றும் பணிப்பாளர்கள் சபையுடனான இடர் நாட்டம் என்பவற்றை சீரமைக்கின்றதான முலோபாயத் திட்டங்களும் மற்றும் வரவுசெலவுத் திட்டச் செயலாக்கங்களுமானவை முலோபாய இடர் பற்றிய முகாமைத்துவத்திற்கு வசதியளிக்கின்றது.

ஆராய்ச்சிப் பிரிவிலிருந்து பெறப்படுகின்ற உள்ளீடுகள் வங்கியின் வியாபார முலோபாயத்தை வகுத்தமைக்கும் விடயத்தில் கூட்டிணைக்கப்படுகின்ற. முலோபாயத்தை நிறைவேற்றுவதிலுள்ள இடரைக் குறைக்கும் நோக்கில் சரியான தகவமை, கொள்திறன்கள், உட்கட்டமைப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் போன்ற விடயங்கள் இருப்பதை உறுதிப்படுத்துவதற்குத் தேவையான அவசியமான நடவடிக்கைகளை வங்கி எடுத்துள்ளது. முகாமைத்துவமானது முலோபாய இடரைத்தணிக்கும் வகையில் ஒரு ஒழுங்கு முறையில் மேற்கொள்ளப்படுகின்ற முலோபாயத் தீர்மானங்களின் முன்னேறத்தினை மீளாய்வு செய்து வருகிறது.

பொருளாதார நெருக்கடி மூலம் எழுந்த நிதி சார்ந்த மற்றும் நிதி சாராத தாக்கங்கள் முலோபாயக் குறிக்கோள்களை அடைவதில் உள்ள முலோபாய இடரினை கடுமையாக அதிகரித்தது. மேலே கவனத்தாலோசிக்கப்பட்ட

முன்னெடுப்புக்கள் தவிர, சபையும் மற்றும் சிரேட் முகாமைத்துவமும் வங்கியின் கடன் தீர்க்கும் ஆற்றலைப் பாதுகாப்பதற்கான அதிகப்பச் விழிப்புணர்வுடன் செயற்பட்டு வருகிறது.

ஒரு விரிவான புள்ளி அட்டை-மைய மாதிரியானது ICAAP வழிகாட்டல்களின் அடிப்படையில் வங்கியின் முலோபாய இடரை மதிப்பிடுவதற்காக உபயோகிக்கப்படுகிறது.

➔ முலதன மீளாய்வு

ஒழுங்குவிதி சார் முலதனத் தேவைப்பாடுகளை திருப்திப்படுத்தல், பண வைப்பாளர்கள்/கடன் கொடுங்களுக்கு நிதிசார் பாதுகாப்பினை வழங்கல், எதிர்கால வியாபார விரிவாக்கத் தளர்வினைப் பேணுதல் மற்றும் வங்கியின் அக்கறைதாரர்களுக்கு போதுமான திரும்பலை உருவாக்குதல் என்பன போன்ற நோக்கங்களுக்காக வங்கிக்கு உறுதியான முலதனக் கட்டமைப்பு ஒன்று அவசியமாகிறது.

முலதனத்தை முகாமைத்துவம் செய்வதானது வங்கியின் தாக்குப்பிடிக்கும் தன்மைக்கு உறுதியளிக்கின்ற அதேவேளை, அக்கறைதாரர்களுக்கான திரும்பலையும் அது உருவாக்குகிறது. இதனால், வங்கியானது செயலாற்றுகைக்கும் இடருக்கும் இடையில் உகந்ததொரு சமநிலையினை பேணி மிகவும் வினைத்திறன் மிக்க முறையில் முலதனத்தினை முகாமைத்துவம் செய்வதற்கு அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதோடு, இடர் திணிவுமிக்க சொத்துக் கலவை மற்றும் இடர் விவரத்திலுள்ள மாற்றங்கள் போன்றன தொடர்பில் கண்டிப்பான கண்காணிப்பினையும் முன்னெடுத்து வருகிறது. வங்கியின் முலதன முகாமைத்துவச் செயல்முறையானது இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்களுக்கு இணங்க காணப்படுகிறது.

உரிமமளிக்கப்பட்ட வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமமளிக்கப்பட்ட விசேட வங்கிகளுக்கான அடித்தளம் III இன் கீழான முலதனத் தேவைப்பாடுகள் பற்றிய பணிப்புரைகளுக்கான திருத்தங்கள் மீதான 2019 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க வங்கியியல் செயற்பாட்டு பணிப்புரைகளின் பிரகாரம், அட்டவணை 42 இல் விபரிக்கப்பட்டவாறாக குறைந்தபட்ச முலதன விகிதங்களைப் பேணுமாறு வேண்டப்படுகிறது.

மேலும், இலங்கை மத்திய வங்கியானது 2022 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்கப் பணிப்புரைமீன் மூலம், தற்போது நிலவுகின்ற அதிவிசேட பேரண்டப் பொருளாதார நிபந்தனைகளைக் கருத்திற் கொண்டு உரிமம் அளிக்கப்பட்ட வர்த்தக வங்கிகள் மற்றும் உரிமம் அளிக்கப்பட்ட விசேட வங்கிகளுக்கான அடித்தளம் III இன் முலதனத் தேவைப்பாடு மீதான 2016 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்கப் பணிப்புரையில் எடுத்துக் கூறப்பட்டவாறான நிபந்தனைகளுக்கு உட்பட்டு, முலதனப் பாதுகாப்பு தடைகாப்பினை (CCB) 2.5% சதவீதம் வரை குறைத்துப் பேணுவதற்கு உரிமம் பெற்ற வங்கிகளை அனுமதித்தது.

➔ இடர் மீளாய்வு

2022 ஆம் ஆண்டுக்கான கட்டுப்பாடு சார்ந்த குறைந்தபட்ச தேவைப்பாட்டு மட்டத்திற்கு மேல் மூலதனப் போதுமையினை வங்கியினால் பேண முடியுமாக இருந்தது. இதற்கு 2021 ஆம் ஆண்டில் இலாபங்கள் ஊடாக ஈட்டப்பட்ட உள்ளக மூலதனமே பிரதான காரணமாக விளங்கியது. CET1 விகிதப் பங்கானது 2021 டிசம்பர் 31 ஆம் திகதியிலிருந்து 17.17% சதவீதத்திலிருந்து, இவ் ஆண்டுக் காலப் பகுதியில் 2022 டிசம்பர் 31 ஆம் திகதியிலுள்ளவாறு 14.36% சதவீதத்திற்கு குறைவடைந்தது. வங்கியின் அடுக்கு 1 மூலதன விகிதமானது 2022 டிசம்பர் 31 இலுள்ளவாறு 15.78% சதவீதத்திற்கு குறைவடைந்தது. மொத்த மூலதன விகிதமும் 2021 டிசம்பர் 31 இல் இருந்த 20.83% சதவீதத்திற்கு எதிராக 2022 டிசம்பர் 31 ஆம் திகதியிலுள்ளவாறு 17.99% சதவீதத்திற்கு குறைவடைந்தது.

குழுமத்திற்கான மொத்த மூலதன விகிதமானது 2021 டிசம்பரில் காணப்பட்ட 22.0% சதவீதத்திற்கு எதிராக 2022 இல் 19.96% சதவீதமாக காணப்படுகிறது. 100% சதவீதம் முழுவதும் அரசுக்குச் சொந்தமான வங்கி என்றவகையில், வெளியக அடிப்படையில் ஒழுங்குவிதி சார்ந்த மூலதனத்தினை உயர்த்துவதற்கான வரையறைபுடன் கூடிய விருப்பத்தொகைகள் காணப்படுகின்றன. எனவே, தக்கவைத்துக் கொள்ளப்படுகின்ற வருமானங்களே வங்கியின் மூலதனத்தினை அதிகரிப்பதற்கான பிரதான வழிமுறையாக விளங்குகின்றன.

இருப்பினும், மூலதனத்தினை அதிகரிக்கும் வகையில் தக்கவைத்துக் கொள்ளப்பட்ட வருமானப் பங்களிப்பு 2022 ஆம் ஆண்டில் ரூபா 2.5 பில்லியனாக காணப்படுகின்ற அதேவேளை, இப் பெறுமானம் 2021 ஆம் ஆண்டில் 22.1 பில்லியனாக விளங்கியது.

வங்கியானது தூண்-I மற்றும் தூண்-II ஆகிய இரண்டும் சார்ந்த இடர்களை உள்ளடக்கும் நோக்கிலும் ஒரு அழுத்தச் சோதனை தடைக்காப்பாகவும் ICAAP இன் கீழ் ஒழுங்குவிதி சார் குறைந்தபட்ச எல்லை மிகையில் மூலதனத்தைப் பேணுவதற்கு உத்தேசித்து வருகிறது. அழுத்த நிபந்தனைகளின் கீழான மூலதனத் தேவைப்பாட்டினை மதிப்பிடும் வகையில் தற்போதுள்ள மற்றும் கணிக்கப்பட்டுள்ள இடர் பிரதேசங்களில் அழுத்தச் சோதனை முன்னெடுக்கப்படுகிறது.

அழுத்தச் சோதனை


ICAAP இன் ஒரு ஒருங்கிணைந்த அங்கமாக அழுத்தச் சோதனை விளங்குகின்றது. வங்கியின் அழுத்தச் சோதனை வேலைச்சட்டகமானது பணிப்பாளர்கள் சபையினதும் மற்றும் மத்திய வங்கியினால் விநியோகிக்கப்பட்ட வழிகாட்டல்களினதும் ஒப்புதலைப் பெற்ற அழுத்தச் சோதனைக் கொள்கையின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. வங்கியின் அழுத்தச் சோதனை வேலைச்சட்டகமானது வர்த்தகப் பதிவேடு மற்றும் வங்கியியல் பதிவேடு ஆகியவற்றிலுள்ள கடன் இடர், வட்டி வீத இடர், இயக்கப்பாட்டு இடர், திரவத்தன்மை சார் இடர், ஒருங்கிணைத்தல் இடர் மற்றும் எஞ்சிய கடன் இடர் போன்ற அனைத்து பொருள்சார் இடர்கள் தொடர்பிலுமான அழுத்தச் சோதனைகளைக் கொண்டுள்ளது. வங்கியானது அழுத்தச் சோதனை நோக்கங்களுக்காக அதிகரிக்கும் பாதிப்புகள் தொடர்பில் வரையறுக்கப்பட்ட மூன்று மட்டங்களைக் கொண்டுள்ளது, அவையாவன சிறிதளவு மற்றும் நடுத்தரவளவு மற்றும் பாரியளவு (அல்லது, குறைந்தளவு, நடுத்தரவளவு மற்றும் உயர்ந்தளவு) என்பனவாகும்.

அழுத்தச் சோதனையானது, வங்கி இயங்குகின்ற சூழலில் ஏற்படுகின்ற பாதகமான பொருளாதாரம், அரசியல் மற்றும் பௌதீக மாற்றங்களின் கீழ் மாறுபட்ட தீவிரத் தன்மையின் எதிர்பாராத நிகழ்வுகளைத் தாங்கி நிற்பதற்கான வங்கியின் திறன் மீதான ஒரு புரிதலை வழங்குகின்றது.

வட்டி வீதங்கள், அந்நியச் செலாவணி வீதங்கள் மற்றும் பங்கு விலைகள் போன்றன உள்ளிட்ட குறிப்பான கருவிகள் அல்லது விவரங்கள் பற்றிய பிரத்தியேக சந்தைக் காரணி நகர்வுகளின் தாக்கத்தை அளவிடுவதற்காக உணர்வு ரீதியான பகுப்பாய்வு உபயோகிக்கப்படுகிறது.

மூலதன மட்டம் - வங்கி மற்றும் குழுமம்

வரைய 02



மூலதனப் போதுமை பற்றிய விகிதங்கள்

விகிதங்கள் (%)	ஒழுங்குவிதி சார் குறைந்தபட்ச அளவு	2022 டிசம்பரில் உள்ளவாறு உண்மைப் பெறுமதி		2021 டிசம்பரில் உள்ளவாறு உண்மைப் பெறுமதி	
		வங்கி	குழுமம்	வங்கி	குழுமம்
CET 1	6.50	14.36	16.49	17.17	18.54
அடுக்கு 1	8.00	15.78	17.90	18.60	19.96
மொத்த மூலதனம்	12.50	17.99	19.96	20.83	22.00

அட்டவணை 42: ➔

மூலதனப் போதுமை பற்றிய விகிதம்

→ இடர் மீளாய்வு

வங்கியானது பிரதானமாக, பாதகம் மிக்க வட்டி வீத ஏற்ற இறக்கங்கள் காரணமாக ஏற்படக்கூடிய வர்த்தக மற்றும் வங்கியியல் ஏடு குறித்தான தாக்கத்தினை இனங்காண்பதற்காக மேற்படி உணர்வு ரீதியான பகுப்பாய்வினை உபயோகிப்பதோடு, அறிக்கைகள் ALCO இற்கு ஒரு ஒழுங்குமுறை அடிப்படையில் சமர்ப்பிக்கப்படுகின்றன.

	FVPL (ரூ. '000)	FVOCI (ரூ. '000)	மொத்தம் (ரூ. '000)
2022 ஆம் ஆண்டில் உணரப்படாத அடைவு/(இழப்பு)	(917,722)	(650,959)	(1,568,681)
M2Mபெறுமதியிலான மாற்றம்			
விளைவில் 100 bps அதிகரிப்பு	(116,861)	(229,836)	(346,697)
விளைவில் 200 bps அதிகரிப்பு	(230,716)	(454,844)	(685,560)
விளைவில் 100 bps வீழ்ச்சி	119,985	234,821	354,806
விளைவில் 200 bps வீழ்ச்சி	243,198	474,775	717,973

அட்டவணை 43: → உணர்வுரீதியான பகுப்பாய்வு - வர்த்தகப் பதிவேட்டிலான வட்டி வீத இடர் - அரசாங்க பிணையங்கள்

எதிர்மறையான இடைவெளிகள் மீதான அடிப்படைப்புள்ளி திடீர் மாற்றம்	1 மாதம் வரை	1-3 மாதங்கள்	3-6 மாதங்கள்	6-12 மாதங்கள்	1-3 வருடங்கள்	3-5 வருடங்கள்	5 வருடங் களுக்கு மேல்	மெத்தம்
தனித்து நிற்கும் மட்டம்								
முதிர்வு இடைவெளி (ரூ. மில்)	(161,044)	(513,298)	(291,316)	(156,351)	350,455	354,531	380,243	(36,779)
தேறிய வட்டி வருமானத்தின் மீதான தாக்கம் (ரூ. மில்)	(1,549)	(4,289)	(1,836)	(407)				(8,080)
திரண்ட மட்டம்								
முதிர்வு இடைவெளி (ரூ. மில்)	(164,178)	(519,761)	(290,266)	(155,346)	351,080	359,204	382,013	(37,254)
தேறிய வட்டி வருமானத்தின் மீதான தாக்கம் (ரூ. மில்)	(1,579)	(4,343)	(1,829)	(404)				(8,155)

அட்டவணை 44: → உணர்வுரீதியான பகுப்பாய்வு - வங்கிப் பதிவேட்டிலுள்ள விளைவு வளைவு பற்றிய மதிப்பாய்வு

அழுத்தச் சோதனை அனுபவத்திலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட முடிவுகள் இடர் நாட்டம் மற்றும் இடர் எல்லைகளைத் தாபித்தல், மூலதனத் திட்டமிடல், மூலோபாய வியாபாரத் திட்டமிடல் போன்றவற்றுக்கும் மற்றும் செயலாக்கமுள்ள தீர்மானம் மேற்கொள்ளலுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் முக்கிய வியாபார இயக்கங்களிலுள்ள இடர்களை முகாமைத்துவம் செய்வதற்கும் உபயோகிக்கப்படுகின்றன.

அதிவிசேட பொருளாதார நிபந்தனைகளிலிருந்தான தாக்கங்கள் சிரேஷ்ட முகாமைத்துவம், பணிப்பாளர்கள் சபை மற்றும் ICAAP மூலமான ஒழுங்குறுத்துகைகள் போன்றவற்றுக்கான தாக்கங்கள் தொடர்பில் ஆரம்ப நிலையிலேயே தொடர்பாடல் செய்யும் நோக்கில் அழுத்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டன.

→ இடர் மீளாய்வு

இடர்பரப்பு	நிகழ்வு	மூலதனப் போதுமை விகிதத்திற்கான தாக்கம்		
		குறைவு (%)	நடுத்தரம் (%)	உயர்வு (%)
கடன் இடர்	கடன் இடர் - பொருளாதார வீழ்ச்சி ஒன்றின் காரணமாக NPLS இல் அதிகரிப்பு (குறைவு - 10%, நடுத்தரம் - 20%, உயர்வு - 30%)	-0.38	-0.75	-1.11
சந்தை இடர்	வட்டி வீத இடர் - சந்தை வருவாயில் அதிகரிப்பு (குறைவு - 50bps, நடுத்தரம் - 100bps, உயர்வு - 200bps)	-0.05	-0.1	-0.19
	பங்கு விலை இடர் - சந்தை விலைகளில் வீழ்ச்சி (குறைவு - 10%, நடுத்தரம் - 20%, உயர்வு - 30%)	0.01	0.03	0.05
	FX இடர்: ஐ.அ.டொலருக்கு எதிரான ரூபாய் தேய்மானம் (நீண்ட நிலைப்பாடு) (குறைவு - 10%, நடுத்தரம் - 15%, உயர்வு - 20%)	-0.019	-0.005	-0.003
கியக்கப்பாட்டு இடர்	பாசல் II இழப்பு நிகழ்வு வகையின் கீழ் வகைப்படுத்தப்பட்ட இயக்கப்பாட்டு இழப்புக்களிலான அதிகரிப்பு	-0.022	-0.032	-0.048

அட்டவணை 45: →

வருமான ஈட்டல் மற்றும் மூலதனம் மீதான தாக்கம்

→ குறைந்தபட்ச வெளிப்பாட்டுத் தேவைப்பாடு - தூண் III

குறைந்தபட்ச வெளிப்பாட்டுத் தேவைப்பாடுகள், வங்கியின் மூலதனப் போதுமை மற்றும் இடர் வெளிப்பாடுகளை அளவிடுவதற்கு சந்தைப் பங்கேற்பாளர்களை அனுமதிக்கும் நோக்கில் பாசல் III இன் கீழ் இலங்கை மத்திய வங்கியினால் அறிமுகப்படுத்தப்பட்டன. 2016 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க வங்கிச் சட்ட பணிப்புரைகளுக்கு இணங்க குறைந்தபட்ச வெளிப்பாட்டுத் தேவைப்பாடுகள் தொடர்பில் பக்கம் 442 தொடக்கம் 453 வரை பார்க்க.

நிதியியல் அறிக்கைகள்

நிதியியல் நாட்காட்டி

238

உள்ளகக் கட்டுப்பாடுகள்
மீதான சுயாதீன
உறுதிப்பாட்டு அறிக்கை
தேசிய கணக்காய்வு
அலுவலகம்

248

வருமானக் கூற்று

254

காசுப் பாய்ச்சல் கூற்று

262

பணிப்பாளர் சபையின்
ஆண்டறிக்கை

239

பொது முகாமையாளர்/பிரதம
நிறைவேற்று அதிகாரி மற்றும்
பிரதிப் பொது முகாமையாளர்
(நீதி நிறுவன திட்டமிடல்
மற்றும் முகாமைத்துவ தகவல்
முறைமை) ஆகியோரின்
பொறுப்புடைமைக் கூற்று

249

அனைத்தையும் உள்ளடக்கிய
வருமானக் கூற்று

255

நிதியியல் கூற்றுகளுக்கான
குறிப்புகள்

264

நீதி அறிக்கையிடல்
மீதான பணிப்பாளர்களின்
பொறுப்புகள் பற்றிய கூற்று

245

கணக்காய்வாளர்
தலைமை அறிக்கை

250

நிதியியல் நிலைக்
கூற்று

256

நீதி அறிக்கையிடல் மீதான
உள்ளகக் கட்டுப்பாடு பற்றிய
பணிப்பாளர்களின் கூற்று

246

நிதியியல் கூற்றுகளின்
உள்ளடக்கம்

253

பங்குரிமைமுலதன
மாற்றங்கள் பற்றிய கூற்று

258

நிதியியல் நாட்காட்டி

நிதியியல் நாட்காட்டி 2022

2022 மார்ச் 31 அன்று முடிவுற்ற காலாண்டுக்கான இடைக்கால நிதியியல் அறிக்கைகளை வெளியிடுதல்	2022 மே 31
2022 ஜூன் 30 அன்று முடிவுற்ற காலாண்டுக்கான இடைக்கால நிதியியல் அறிக்கைகளை வெளியிடுதல்	2022 ஆகஸ்ட் 31
2022 செப்டம்பர் 30 அன்று முடிவுற்ற காலாண்டுக்கான இடைக்கால நிதியியல் அறிக்கைகளை வெளியிடுதல்	2022 நவம்பர் 30
2022 டிசம்பர் 31 அன்று முடிவுற்ற காலாண்டுக்கான இடைக்கால நிதியியல் அறிக்கைகளை (கணக்காய்வுசெய்யப்படாத) வெளியிடுதல்	2023 மார்ச் 31
2022 டிசம்பர் 31 அன்று முடிவுற்ற ஆண்டுக்கான நிதியியல் அறிக்கைகளை (கணக்காய்வுசெய்யப்பட்ட) வெளியிடுதல்	2023 மே 19

2023 முன்மொழியப்பட்ட நிதியியல் நாட்காட்டி

2023 மார்ச் 31 அன்று முடிவுற்ற காலாண்டுக்கான இடைக்கால நிதியியல் அறிக்கைகளை வெளியிடுதல்	2023 மே 31
2023 ஜூன் 30 அன்று முடிவுற்ற காலாண்டுக்கான இடைக்கால நிதியியல் அறிக்கைகளை வெளியிடுதல்	2023 ஆகஸ்ட் 31
2023 செப்டம்பர் 30 அன்று முடிவுற்ற காலாண்டுக்கான இடைக்கால நிதியியல் அறிக்கைகளை வெளியிடுதல்	2023 நவம்பர் 30
2023 டிசம்பர் 31 அன்று முடிவுற்ற ஆண்டுக்கான நிதியியல் அறிக்கைகளை (கணக்காய்வுசெய்யப்பட்ட) வெளியிடுதல்	2024 மார்ச் 29

பணிப்பாளர் சபையின் ஆண்டறிக்கை

பொது

2022 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆண்டுக்கான வங்கியின் கணக்காய்வு செய்யப்பட்ட நிதிக் கூற்றுக்கள் மற்றும் திரட்டிய நிதிக் கூற்றுக்கள் என்பவற்றுடன் இணைத்து வங்கியின் நடவடிக்கைகள் பற்றிய தமது ஆண்டறிக்கையினைச் சமர்ப்பிப்பதில் தேசிய சேமிப்பு வங்கியின் பணிப்பாளர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். வங்கியானது கடந்த ஆண்டுகளிலும் மற்றும் எதிர் காலத்திலும் இவ்வாறு பெறுமதி வாங்கத்தாகவும் அதனை நிலை நிறுத்துவதாகவும் விளங்குமென்பதைத் தெரிவிக்கும் வகையில் வங்கியின் செயற்பாடுகள் மூலோபாயத் தோற்றத்தை வழங்குவதாக நாம் உறுதிப்படுத்துகிறோம். இவ்வறிக்கையானது, 1971 இன் 30 ஆம் இலக்க தேசிய சேமிப்பு வங்கிச் சட்டம் மற்றும் அதற்கான திருத்தங்களுடன் இணங்குகிறது. மற்றும் 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டம் மற்றும் அதற்கான திருத்தங்கள் அத்துடன் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நிறுவன ஆளுகை மீதான உரிமம் பெற்ற சிறப்பியல்பு வங்கிக்கான வங்கிச் சட்ட நியமம் 2007 ஆம் ஆண்டு இல. 12 பணிப்புக்கள் என்பவற்றின் கீழ் ஆக்கப்பட்ட சில வெளிப்படுத்தல்கள் தேவைப்பாடுகளையும் உள்ளடக்குகிறது. வருடாந்த நிதிக் கூற்றுக்கள், கணக்காய்வாளர் சபையினால் மதிப்பாய்வு செய்யப்பட்டு மற்றும் பரிந்துரை செய்யப்பட்டு பணிப்பாளர் சபையினால் அங்கீகரிக்கப்பட்டதுடன், கணக்காய்வு செய்யப்பட்ட நிதிக் கூற்றுக்கள் 2023 ஏப்ரல் 27 இல் விநியோகிப்பதற்கு அங்கீகாரமளிக்கப்பட்டது.

தேசிய சேமிப்பு வங்கி, 1971 இன் 30 ஆம் இலக்க தேசிய சேமிப்பு வங்கிச் சட்டம் மூலம் இலங்கையில் கூட்டிணைக்கப்பட்டுள்ளதுடன், 1988 இன் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் நியதிகளுக்கமைய உரிமம் பெற்ற சிறப்பியல்பு வங்கியென்ற அந்தஸ்து வழங்கப்பட்டது வங்கிக்கு லங்கா தர நிறுவனத்தினால் நீண்டகால கடன் இறுக்கும் ஆற்றல் AAA (நிலையான) தரப்படுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

வணிக மதிப்பாய்வு

வங்கியின் பிரதான நடவடிக்கைகள்

தேசிய சேமிப்பு வங்கி முதன்மைச் செயற்பாடானது, இலங்கை மக்களிடையே சேமிப்பை ஊக்குவிப்பதும் அவ்வாறு திரட்டப்பட்ட சேமிப்புக்களை இலாபகரமாக முதலீடு செய்வதும் ஆகும். குறித்த வருடத்தில் வங்கி நடவடிக்கைகளானது, சில்லறை வங்கியியல், நிறுவன வங்கியியல், வியாபார நிதியிடல், மற்றும் 1971 இன் 30 ஆம் இலக்க தேசிய சேமிப்பு வங்கிச்

சட்டம் மற்றும் அதற்கான திருத்தங்களுக்கு இணங்க திறைசேரி நடவடிக்கைகள் முதலீடு கொரஸ்போன்டன் வங்கியியல் மற்றும் பணமாற்றல் வசதிகள், அடகுவைத்தல், வெளிநாட்டு நாணய தொழிற்பாடுகள், மற்றும் ஏனைய நிதிச்சேவைகள்

நோக்கம், பணி மற்றும் மதிப்பீடுகள்

வங்கியின் நோக்கம், பணி, மதிப்பீடுகள் ஆகியன இவ்வாண்டறிக்கையின் 4 ஆம் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. அனைத்து நிரந்தர ஊழியர்களும் வங்கியின் ஒழுக்கக் கோவைக்குக் கட்டுப்பட்டுள்ளதுடன், வங்கியின் நோக்கு மற்றும் பணியை அடைவதற்கான நோக்கில் அரச சத்தியப் பிரமாணத்துக்கும் கட்டுப்பட்டவர்களாவர்.

அரசாங்க உத்தரவாதம்

வங்கியில் வைப்புச் செய்த பணம் மற்றும் அதற்கான வட்டியினை மீள்செலுத்துவதை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்துகிறது.

வங்கியின் துணை நிறுவனங்கள்

தேசிய சேமிப்பு வங்கி நிதி முகாமைத்துவ கம்பனி லிமிடட் மற்றும் வரையறுக்கப்பட்ட இலங்கை சேமிப்பு வங்கி ஆகியன வங்கியின் இரண்டு துணை நிறுவனங்களாகும். தேசிய சேமிப்பு வங்கி நிதி முகாமைத்துவ கம்பனி லிமிடட் நிறுவனத்தின் முதன்மைச் செயற்பாடு, இலங்கை மத்திய வங்கியினால் அதிகாரமளிக்கப்பட்ட முதனிலை வணிகர் ஒருவராக, அரசாங்கப் பிணையங்களில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகும்.

இலங்கை சேமிப்பு வங்கியின் முக்கிய செயற்பாடுகளாவன சேமிப்பு வைப்பு மற்றும் நேர வைப்புக்களைத் திரட்டல், கடன்கள் வழங்குதல், குத்தகை, வாடகை கொள்வனவு, நகை அடகு மற்றும் பிறகடன் வசதிகளை வழங்குதல் மற்றும் முறிவடைந்த வரையறுக்கப்பட்ட பிரமுக சேமிப்பு மற்றும் அபிவிருத்தி வங்கியின் கடன் கணக்குகளை மறுசீரமைத்து வைப்பு பொறுப்புக்களை தீர்த்தல்.

இக்கொடுக்கல் வாங்கல்கள் பற்றிய விபரங்கள் நிதிக் கூற்றுக்களுக்கான 24 ஆம் குறிப்பில் பக்கம் 317 இல் தரப்பட்டுள்ளன.

குழும கட்டமைப்பு மாற்றங்கள்

எதுவித பாரிய மாற்றங்களும் வங்கி மற்றும் குழுமத்தின் பிரதான நடவடிக்கைகளில் இடம் பெறவில்லை.

வணிக செயல்திறன் மீளாய்வு

2022 வருடத்தின் வங்கி மற்றும் குழுமத்தின் முழுமையான நிதி செயல்திறன்

பற்றிய மீளாய்வு தலைவர் அறிக்கை (பக்கம் 14), பொது முகாமையாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி மீளாய்வு (பக்கம் 18) வழங்கப்பட்டுள்ளது. பக்கம் 99 தொடக்கம் 166 வரையான முகாமைத்துவக் கலந்துரையாடல் மற்றும் பகுப்பாய்வு நிதி மூலதன மீளாய்வு, கணக்காய்வு செய்யப்பட்ட நிதிக் கூற்றுக்கள் (பக்கம் 254) என்பன பிரதான வணிகங்கள் பற்றி மற்றும் வங்கி மற்றும் குழுமத்தின் நிலைமை பற்றிய விவரமான ஆய்வினை வழங்குகிறது. இந்த அறிக்கைகள் ஆண்டறிக்கையின் ஒருங்கிணைந்த பகுதியாகும்.

கிளை வலையமைப்பு விரிவாக்கம்

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக மூலதனச்செலவானது நிதி அமைச்சின் மற்றும் மத்திய வங்கியின் வழிகாட்டல்களுக்கமைய முழுமையான மேற்பார்வை செய்யப்பட்டது. இதற்கமைய வலையமைப்பில் ஒரு (01) கிளை அதிகரிக்கப்பட்டது. ஆண்டின் இறுதியில் 262 கிளைகளை வங்கி தனது வலையமைப்பில் கொண்டிருந்தது. வாடிக்கையாளர் வசதிகளை அதிகரிக்கும் விதத்தில் தன்னியக்கக் காசு இயந்திர வலையமைப்பு (ATM/CRM) மேலும் விரிவாக்கப்பட்டது. வங்கியானது இவ் ஆண்டில் நாடு முழுவதிலும் 05 CRM மற்றும் 01 ATM இயந்திரங்களை நிறுவி, ஏனைய (peer) வங்கிகளின் ATM பாவனைக்கு மேலதிகமாக தேசிய சேமிப்பு வங்கியின் வாடிக்கையாளர் தமது கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளக் கூடிய தன்னியக்கக் காசு இயந்திரங்கள் எண்ணிக்கையை 390 ஆக்கியது.

நிதிக் கூற்றுக்கள் தயாரித்தல்

இலங்கைப் பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் ஏற்படுத்தப்பட்ட இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கமைய (SLFRSS/ LKASS) நிதிக் கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை திருத்தப்பட்ட 1988 இன் 30 ஆம் இலக்க வங்கித் தொழில் குறித்த வெளிப்பாடுகள் தொடர்பிலான சட்ட தேவைப்பாட்டுடன் இணங்குவதாகவும் அமைந்துள்ளன. 2022 டிசம்பர் 31 இல் முடிவுற்ற ஆண்டிற்கான வங்கி மற்றும் தொகுதியின் நிதிக் கூற்றுக்கள் பிரதிப் பொது முகாமையாளர் (நிதி, நிறுவன திட்டமிடல் மற்றும் முகாமைத்துவ தகவல் முறைமை) இனால் முறையாக சான்றுபடுத்தப்பட்டு, பொது முகாமையாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் வங்கியின் தலைவர் உள்ளிட்ட இரு பணிப்பாளர்களினால், தற்காலிக தலைவர் உள்ளடங்கலாக அனுமதிக்கப்படும், கையொப்பமிடப்பட்டும் 254 ஆம் பக்கம் வரை தரப்பட்டுள்ளது. இது வங்கியின் ஆண்டறிக்கையின் முக்கிய பகுதியொன்றாகக் காணப்படுகிறது.

➔ பணிப்பாளர் சபையின் ஆண்டறிக்கை

கணக்கீட்டுக் கொள்கைகளும் இவ்வாண்டின் போது ஏற்பட்ட மாற்றங்களும்

வங்கி தனது நிதிக் கூற்றுக்களை இலங்கைக் கணக்கீட்டு நியமங்களுக்கு (SLFRSS/LKASS) அமைவாகத் தயாரித்துள்ளது. இவ்வாண்டுக்கான நிதிக் கூற்றுக்களின் தயாரிப்பில் கைக்கொள்ளப்பட்ட குறிப்பிடத்தக்க கணக்கீட்டுக் கொள்கைகள் 264 தொடக்கம் 280 வரையான பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ளன. மீளாய்விற்குட்பட்ட ஆண்டில், எதுவித மாற்றங்களும் வங்கி மற்றும் குழுமத்தின் கணக்கீட்டு கொள்கைகளில் இடம் பெறவில்லை.

நிதிசார் அறிக்கையிடலுக்கான பணிப்பாளர்களின் பொறுப்புகள்

2022 டிசெம்பர் 31 அன்று உள்ளவாறு வங்கியினது அலுவல்களை உண்மையான மற்றும் நேர்மையான நோக்கத்தினைப் பிரதிபலிப்பதற்கும் அப்போது முடிவுற்ற ஆண்டுக்கான இலாபத்தினைப் பிரதிபலிப்பதற்கும் வங்கியினதும் தொகுதியினதும் நிதிக் கூற்றுக்களைத் தயாரிக்கும் பொறுப்பு பணிப்பாளர்களுடையது ஆகும். இலங்கைக் கணக்கீட்டு நியமங்கள் (SLFRSS/LKASS) மற்றும் 1988 இன் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டமும் அதன் திருத்தங்கள் மற்றும் 1971 இன் 30 ஆம் இலக்க தேசிய சேமிப்பு வங்கிச் சட்டம் மற்றும் அதற்கான திருத்தங்கள் தேவைப்பாடுகளுக்கிணங்க அனைத்தையும் உள்ளடக்கிய பக்கம் 254 முதல் 257 வரை உள்ள பக்கங்களில் காணப்படும் நிதிக் கூற்றுக்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்னும் கருத்தினை பணிப்பாளர்கள் கொண்டுள்ளனர். இவ் ஆண்டறிக்கையின் 245 ஆம் பக்கத்தில் காணப்படும் பணிப்பாளர்களின் பொறுப்புடைமைக் கூற்று வங்கியின் ஆண்டறிக்கையின் முக்கிய பகுதியொன்றாகக் காணப்படுகிறது. நிதிக் கூற்றுக்கள் தொடர்பில் பணிப்பாளர்களின் பொறுப்புடைமை இதில் விரிவாக விபரிக்கப்பட்டுள்ளது.

கணக்காய்வாளரின் அறிக்கை

இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசு யாப்பின் 154ஆம் பிரிவின் ஏற்பாடுகளின் படி கணக்காய்வாளர் தலைமை அதிபதியே தேசிய சேமிப்பு வங்கியின் கணக்காய்வாளர் ஆவார். 2022 டிசெம்பர் 31 உடன் முடிவடைந்த ஆண்டுக்கான வங்கியினதும் மற்றும் குழுவின திரட்டிய நிதிக் கூற்றுக்கள் என்பனவற்றின் கணக்காய்வினை கணக்காய்வாளர் தலைமை அதிபதி மேற்கொண்டுள்ளார். வங்கிக்கான மற்றும் அதன் துணை கம்பனியான தே சே வ நிதி முகாமைத்துவக் கம்பனி மற்றும் வரையறுக்கப்பட்ட இலங்கை சேமிப்பு வங்கியினது கணக்காய்வு மேற்கொள்ளப்பட்டது.

2022 இல் ஆண்டு முழுவதும் தொடர்ச்சியாக வங்கியின் கண்காய்வு நடாத்தப்பட்டது. அவர்களின் கணக்காய்வில் அடையாளம் காணப்பட்ட விடயங்கள் உடனடி நடவடிக்கைக்காக கிரமமான முறையில் முகாமைத்துவத்துக்குச் சமர்ப்பிக்கப்பட்டன. நிதி அறிக்கையில் முறையின் சரியான தன்மையை உறுதிப்படுத்தி அவசியமான தரவுகள் மற்றும் தகவல்களுடன் நிதியியல் கூற்றுக்கள் பரிசோதனைக்காக கணக்காய்வாளர் தலைமை அதிபதிக்குச் சமர்ப்பிக்கப்பட்டன. நிதிக் கூற்றுக்கள் தொடர்பாக கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அபிப்பிராயம் ஆண்டறிக்கையின் 250 ஆம் பக்கங்களில் காணப்படுகிறது.

எதிர்கால முன்னேற்றங்கள்

வங்கி மற்றும் குழுமத்தின் எதிர்கால முன்னேற்றம் பற்றிய மீளாய்வு 2022இன் ஒருங்கிணைக்கப்பட்ட ஆண்டறிக்கையின் தலைவரின் செய்தி (பக்கம் 14), பொது முகாமையாளர்/பி.நி.அ. மீளாய்வு (பக்கம் 18) மற்றும் “முகாமைத்துவக் கலந்துரையாடல் மற்றும் பகுப்பாய்வு” பக்கம் 99 முதல் 166 வரை வழங்கப்பட்டுள்ளது.

மொத்த வருமானம்

2022 ஆம் ஆண்டுக்கான வங்கியின் மொத்த வருமானம் ரூபா 174,557 மில்லியனாகக் (2021 – ரூபா 134,939 மில்லியன்) காணப்பட்ட வேளையில் தொகுதியின் வருமானம் ரூபா 175,004 மில்லியனாக (2021 – ரூபா 130,060 மில்லியன்) விளங்கியது. வருமானங்கள் பற்றிய விபரங்கள் நிதிக் கூற்றுக்களின் குறிப்பு 3 இல் தரப்பட்டுள்ளன. வங்கியின் மொத்த வருமானம் குழும வருமானத்தில் 99.7% (2021 – 99.2%). வங்கி மற்றும் குழுமத்தின் பிரதான வருமானம் வட்டிவருமானம் 99.1% (2021 – 97.4%) மற்றும் 100.4% (2021 – 98.0%).

பங்கிலாபம் மற்றும் ஒதுக்கீடுகள் பெறுபேறுகளும் பகிர்வும்

வங்கியினதும் தொகுதியினதும் வருமான வரிக்கு முன்பான இலாபம் முறையே ரூ. 4,510 மில்லியனாகவும், ரூ. 2,340 மில்லியனாகவும் (2021 – ரூ. 28,381 மில்லியனாகவும், ரூ. 28,425 மில்லியனாகவும்) விளங்கியது.

வருமான வரிக்குப் பின்பான வங்கியினதும், தொகுதியினதும் இலாபம் முறையே ரூ. 2,530 மில்லியனாகவும் ரூ. 949 மில்லியனாகவும் (2021 ரூ. 22,120 மில்லியனாகவும் ரூ. 22,131 மில்லியன்) விளங்கியிருந்தன. வங்கிக்கான இலாபம் பற்றிய விபரங்கள் கீழே உள்ள அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன.

	2022 ரூ. மில்லியன்	2021 ரூ. மில்லியன்
அனைத்துச் செலவுகள் தேய்வுக்கான ஒதுக்கீடு ஏற்படக் கூடிய கடன் இழப்புகள் மற்றும் பெ.சே.வ., தே.நி.வ., க.மீ.வ. மற்றும் வரிக்கு முன்பான எதிர்காலத் தேய்வுகள் ஆகியவற்றின் பின்பான ஆண்டுக்குரிய இலாபம்	7,763	34,544
நிதிச் சேவைகள் மீதான பெ.சே.வ வரி	3,186	6,162
நிதிச்சேவைகளுக்கான சமூக பாதுகாப்பு பங்களிப்பு (SSCL) வரி	67	–
வருமான வரிக்கான ஏற்பாடு	1,980	6,262
வரிக்கு பின்னரான தேறிய இலாபம்	2,530	22,120
வரி நீங்கலான ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம்	(1,223)	2,183
வருடத்திற்கான அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம்	1,307	24,303
பங்கீடுகள்		
நியதிச்சட்ட ஒதுக்கத்திற்கு மாற்றல்	(51)	(1,106)
தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதிக்கான (NITF) பங்களிப்பு	(25)	(221)
திரட்டிய நிதிக்கான பங்களிப்பு/பங்குலாபம்	–	(3,500)
ஒதுக்கங்களுக்கான மாற்றல்கள்	(1,231)	(19,476)

வரீ விதிப்பிற்கான ஏற்பாடு

2022 டிசெம்பர் 19 இல் உறுதிப்படுத்தப்பட்ட 2022 ஆம் ஆண்டு உள்நாட்டு இறைவரித் திணைக்களச் சட்ட இல.45 (திருத்தங்கள்) ஏற்ப வருமான வரி 24% இலிருந்து 30% மாக அதிகரித்தது. இடைப்பட்ட வருடத்தில் வட்டிவீதம் 30% மாக அதிகரித்ததால் 2022 வருடத்தில் இரண்டு வரி வீதங்கள் பங்கீட்டு அடிப்படையில் (50% முதல் 6 மாதங்கள் மற்றும் 50% இரண்டாவது 6 மாதங்கள்) 2022/23 மதிப்பீட்டு வருடத்திற்கு அமுலாக்கப்பட்டது

நிதிச் சேவைகளுக்கான சமூக பாதுகாப்பு தொடர்பில் 2022 நிதிச்சேவைகளுக்கான சமூக பாதுகாப்பு பங்களிப்பு (SSCL) வரி சட்ட இல. 25 படி 1 ஒக்டோபர் 2022 முதல் நிதி சேவைகளுக்கான பெறுமதி சேரில் 2.5% மாக அமுல்படுத்தப்பட்டது. வங்கி மற்றும் தொகுதியின் தொழிலுக்கு ஏற்புடைய நிதிச் சேவைகள் மீதான பெறுமதி சேர் வரி 15% ஆகும்.

2022 ஆம் ஆண்டின் கட்டணவரி சட்ட இல. 14 இன் படி குழுவானது 2022/23 வரிக்கான வருமானத்தில் 25% மான ரூ. 5,524 மில்லியன், மற்றும் இது கடந்த ஆண்டுக்கானது என்பதனால் 31 டிசெம்பர் 2022 நிதியறிக்கையில் கடந்த வருட திருத்தமாக திருத்தப்பட்டது.

இலங்கைக் கணக்கீட்டு நியமம் LKAS 12 இற்கமைய வருமான வரிகள் மீது பொறுப்புடைமை முறையின் கீழ் அனைத்து அறியப்பட்ட தற்காலிக வேறுபாடுகள் மீதும் பிற்போடப்பட்ட வரியினை வங்கி வழங்கியது. வருமான வரிச் செலவினம் மற்றும் பிற்போடப்பட்ட வரி விதிப்பு பற்றிய தகவல்கள் முறையே குறிப்புகள் 13 இலும் 30 இலும் முறையே 291 மற்றும் 329 பக்கங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளன.

அரசாங்கத்திற்கு பங்கு இலாபம், வரிகள் மற்றும் அறவீடுகள்/ தேசத்திற்கான பங்களிப்புகள்

2022 ஆம் ஆண்டில் வங்கி அரசாங்கத்திற்கு வரிகள் மற்றும் அறவீடுகள் வாயிலாக ரூ. 5,578 மில்லியன் (2021 - ரூ. 16,465 மில்லியன்) பங்களிப்புச் செய்தது. இது பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றது.

	2022 ரூ. மில்லியன்	2021 ரூ. மில்லியன்
வருமான வரி	1,980	6,262
பெறுமதிசேர் வரி/ SSCL	3,253	6,162
சிறப்பு கட்டணம்	320	320
திரட்டிய நிதிக்கான பங்களிப்பு	-	3,500
தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதிக்கான பங்களிப்பு	25	221
தேசத்திற்கான மொத்த பங்களிப்பு	5,578	16,465

ஒதுக்குகள்

வங்கியின் மொத்த ஒதுக்குகள் 31 டிசெம்பர் 2021 இல் ரூ. 63,492 மில் ஆக காணப்பட்டது. (2020 - ரூ. 66,613 மில்). வங்கியின் ஒதுக்குகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றது.

	2022 ரூ. மில்லியன்	2021 ரூ. மில்லியன்
நியதிச் சட்ட ஒதுக்கு நிதியம்	5,225	5,174
மீள் மதிப்பீட்டு ஒதுக்கு	6,494	7,050
பிடித்து வைத்த வருவாய்கள்	2,874	13,728
ஏனைய ஒதுக்குகள்	48,899	40,661
மொத்த ஒதுக்குகள்	63,492	66,613

ஒதுக்குகளின் மாற்றங்கள் பற்றிய தகவல்கள் பங்கு மூலதன மாற்றங்களின் கூற்றில் 258 ஆம் பக்கங்களில் தரப்பட்டுள்ளன.

தபால் மா அதிபருக்கான (த மா அ) சேவைக் கட்டணங்கள்

தபால் மா அதிபருக்கான 2022 ஆம் ஆண்டுக்குரிய சேவைக்கட்டணங்கள் ரூ. 249 மில்லியனாக, 2021 இல் வழங்கப்பட்ட அதே அடிப்படையிலேயே வழங்கப்பட்டன.

ஓய்வூதிய நன்மைகள் மற்றும் பொறுப்புகள்

வங்கி இரண்டு ஓய்வூதிய நிதியினை பேணுகிறது: ஊழியர் ஓய்வூதிய நிதி I மற்றும் ஓய்வூதிய நிதி II. மேலும் வங்கி துணையிழந்த மற்றும் அனாதைகளுக்கான ஓய்வூதிய நிதி மற்றும் ஓய்விற்கு பின்னரான மருத்துவ திட்டத்தினையும் பேணுகிறது. நிதி அறிக்கைகளுக்கான குறிப்பு 38 ஓய்வூதிய நன்மைகள் மற்றும் பொறுப்புகளின் கீழ் பக்கம் 340 - 350 இல் தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆதனம், பொறி மற்றும் உபகரணங்கள் மற்றும் முலதன செலவினம்

ஆதனம், பொறித் தொகுதி மற்றும் உபகரணங்கள், கட்டபலனாகாச் சொத்துக்கள் (நடைமுறையிலுள்ள முலதனம் உள்ளடங்கலாக) ஆகியனவற்றைக் கையேற்றல் தொடர்பிலான வங்கியின் மொத்த முலதனச் செலவினம் இவ்வாண்டில் ரூ. 906 மில்லியனாகவும் (2021 - ரூ. 1,306 மில்லியன்) மற்றும் தொகுதியின் செலவினம் ரூ. 912 மில்லியனாகவும் (2021 - ரூ. 1,336 மில்லியன்) விளங்கின. இவற்றின் விபரங்கள் இந்த ஆண்டறிக்கையில் நிதிக் கூற்றுக்களுக்கான குறிப்புகள் 26 (அ) மற்றும் 26 (ஆ) இல் 320முதல் 324 வரையான பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.

ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களின் பெறுமதி

ஆதனம், பொறி மற்றும் உபகரணங்களின் பெறுமதி, 2022 ஆம் ஆண்டின் இறுதியில் வங்கி, தொகுதிக்கு முறையே ரூ. 14,756 மில்லியன் மற்றும் ரூ. 15,646 மில்லியனாக (2021 இல் வங்கிக்கு ரூ. 15,046 மில்லியன் மற்றும் தொகுதிக்கு ரூ. 15,950 மில்லியனாக) விளங்கியது. நிதி அறிக்கைகளுக்கான குறிப்புகளிலுள்ள விபரங்கள் வருமாறு:

- நிதி அறிக்கைகளுக்கான குறிப்பு 26: ஆதனம், பொறி மற்றும் உபகரணம் பக்கம் 318.

➔ பணிப்பாளர் சபையின் ஆண்டறிக்கை

- நிதி அறிக்கைகளுக்கான குறிப்பு 29: நன்மதிப்பு மற்றும் கட்டிலனாகாச் சொத்து பக்கம் 327.
- நிதி அறிக்கைகளுக்கான குறிப்பு 48.1: மூலதன அர்ப்பணிப்பு பக்கம் 356.

குறித்துரைக்கப்பட்ட முலதனம் மற்றும் பங்குடைமை

குறித்துரைக்கப்பட்ட முலதனம்

வங்கியின் அங்கீகாரமளிக்கப்பட்ட பங்கு மூலதனம் ரூ. 10 பில்லியன் ஆகும். இது ஒவ்வொன்றும் ரூ. 10.00 கொண்ட ஒரு பில்லியன் சாதாரண பங்குகளைக் கொண்டு ஆக்கப்பட்டது. வங்கியின் வழங்கப்பட்ட பங்கு மூலதனம் 2022 டிசம்பர் 31 இல் ரூ. 9.4 பில்லியன் ஆக விளங்கியது. திறைசேரியின் செயலாளர் அவரது அலுவல்சார் பதவிக்கிணங்க விநியோகிக்கப்பட்ட பங்கு மூலதனம் அனைத்திற்கும் உரிமையாளராவார். இது பற்றிய தகவல்கள் குறிப்பு 43 – வழங்கப்பட்ட மூலதனம் மற்றும் மற்றும் குறிப்பு 46.1 கோரப்படாத வைப்பு ஒதுக்கம் என்பவற்றின் கீழ் 354 ஆம் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

பங்குடைமை

இலங்கை அரசாங்கமானது, தேசிய சேமிப்பு வங்கியின் தனிப்பட்ட பங்குதாரர் ஆகும்.

கீழ்நிலைப்படுத்தப்பட்ட தொகுதிக்கடன் வழங்கல்

2022 டிசம்பர் 31 கீழ்நிலைப்படுத்தப்பட்ட தொகுதிக்கடன் பொறுப்பு ரூபா 5 பில்லியன். பட்டியல்படுத்தப்படாத தரப்படுத்தப்பட்ட பிணையளிக்கப்படாத கீழ்நிலைப்படுத்தப்பட்ட நிரந்தர தொகுதிக்கடன்களை ரூபா 100 பெறுமதியினை உடைய தனிப்பட்ட வைப்பாக 27 அக்டோபர் 2020 வழங்கப்பட்டது. வங்கியானது நிதிநிலை அறிக்கை தினத்தில் உள்ள தொகுதிக்கடன் விபரங்கள் குறிப்பு 37.1 பக்கம் 337 முதல் 338 இல் உள்ளது.

சிரேஷ்ட தொகுதிக்கடன் வழங்கல்

2022 டிசம்பர் 31 அன்று வங்கியின் தொகுதிக்கடன் பொறுப்பு ரூபா 11.5 பில்லியன் ஆகும். பட்டியலிடப்படாத தரப்படுத்தப்பட்ட சிரேஷ்ட மீட்டுக்கொள்ளக்கூடிய ரூபா 100 பெறுமதியான தொகுதிக்கடன்கள் 24 செப்டெம்பர் 2021 தனியார் வழங்கல் மூலம் வழங்கப்பட்டன. மற்றும், ரூபா 6.3 பில்லியன் பெறுமதியான பட்டியலிடப்படாத

தரப்படுத்தப்பட்ட பிணையளிக்கப்படாத மீட்டுக்கொள்ளக்கூடிய ஒவ்வொன்றும் ரூபா 100 பெறுமதியான தொகுதிக்கடன் 2019 செப்டெம்பர் 10 இல் வழங்கப்பட்டன. சிரேஷ்ட தொகுதிக்கடன் விபரங்கள் இவ் ஆண்டறிக்கையின் 338 பக்கங்களில் குறிப்பு 37.2 இல் உள்ளது.

பங்கு தகவல்

குறித்த வருடத்திற்கான 2022 இற்கான அடிப்படை பங்கிற்கான வருவாய் மற்றும் பங்கிற்கான தேறிய சொத்து பெறுமதி என்பன ரூபா 2.69 (2021 – ரூபா 23.53) மற்றும் ரூபா 77.54 (2021 – ரூபா 80.86). சராசரி பங்கிற்கான அடிப்படை மற்றும் குன்றிய வருமானம் குறிப்பு 14 பக்கம் 293 மற்றும் தேறிய சொத்து பெறுமதி குறிப்பு 50 பக்கம் 364 இல் தரப்பட்டுள்ளது.

நன்கொடைகள்

2022 ஆம் ஆண்டின் போது வங்கியினால் நடாத்தப்பட்ட நிறுவன சமூகப் பொறுப்பு (CSR) நிகழ்வுகளின் விபரங்கள் இவ் ஆண்டறிக்கையின் பக்கம் 159 மற்றும் 160 இல் தரப்பட்டுள்ளது.

பணிப்பாளர் சபை

2022 வருடத்திற்கான பணிப்பாளர் தகவல்கள்

பணிப்பாளரின் பெயர்	நியமன திகதி	அங்கத்துவ அந்தஸ்து
திருமதி கேசிலா ஐயவர்தன – தலைவர்	26 டிசம்பர் 2019 – 26 டிசம்பர் 2022	நி.அ.அ./ச.அ
திரு யூ ஐ ஆர் ஆரியர்தன – பதவிவழிப் பணிப்பாளர்	31 ஆகஸ்ட் 20218 – 3 ஜனவரி 2023	நி.அ.அ./ச.அ
கலாநிதி எம் கே சி சேனாநாயக்க – பதவிவழிப் பணிப்பாளர்	11 ஜனவரி 2020 – 28 பெப்ரவரி 2022	நி.அ.அ./ச.அ
திரு எரங்க ஐயவர்தன – சிரேஷ்ட பணிப்பாளர் (15 ஜூன் 2020 முதல் 2 ஜனவரி 2023)	2 ஜனவரி 2020 – 2 ஜனவரி 2023	நி.அ.அ./ச.அ
திருமதி மனோஹரி அபயசேகர – பணிப்பாளர்	2 ஜனவரி 2020 – 2 ஜனவரி 2023	நி.அ.அ./ச.அ
திரு எம் ரி ஜே பெரேரா – பணிப்பாளர்	21 பெப்ரவரி 2020 – 21 பெப்ரவரி 2023	நி.அ.அ./ச.அ
திரு எச் கே டி லக்ஷ்மன் காமினி – பணிப்பாளர்	14 டிசம்பர் 2020 முதல் இன்றுவரை	நி.அ.அ./ச.அ
திரு ஜட் நிலுக்ஷன் – பதவிவழிப் பணிப்பாளர்	28 பெப்ரவரி 2020 முதல் இன்றுவரை	நி.அ.அ./ச.அ

ச.அ – சுயாதீனம் அற்ற பணிப்பாளர், நி.அ.அ. – நிறைவேற்று அதிகாரம் அற்ற பணிப்பாளர், ச.அ – சுயாதீனமான பணிப்பாளர்

2022 ஆம் ஆண்டிற்கான வங்கி துணை நிறுவனங்களின் பணிப்பாளர்கள்

2022ஆம் ஆண்டுக்கான தே.சே.வ நிதி முகாமைத்துவ கம்பனியின் பணிப்பாளர் பெயர்கள் வருமாறு:

திருமதி கேசிலா ஐயவர்தன - தலைவர்
திரு. யு. ஜி. ஆர். ஆரியர்தன - பணிப்பாளர்
திருமதி மனோஹரி அபயசேகர - பணிப்பாளர்
திரு. எம். ரி. ஜே. பெரேரா - பணிப்பாளர்
திரு. டபிள்யூ. ஓ. ரொடரிகோ - பணிப்பாளர்
திரு. எச். கே. டி. லக்ஷ்மன் காமினி - பணிப்பாளர்
திரு. எம். பி. ஏ. டபிள்யூ. பீரில் - பணிப்பாளர்
திரு. கே. ரவீந்திரன் - பணிப்பாளர்

வரையறுக்கப்பட்ட இலங்கை சேமிப்பு வங்கியின் பணிப்பாளர் பெயர்கள் வருமாறு:
திருமதி கேசிலா ஐயவர்தன - தலைவர்
திரு. ஹேமந்த கமகே - பணிப்பாளர்
திரு. பிரசாட் இம்புல்கொட - பணிப்பாளர்
திரு. எம். ரி. ஜே. பெரேரா - பணிப்பாளர்
திரு. ஐனக அருணசாந்த - பணிப்பாளர்
திரு. எம். கே. பி. குமார் - பணிப்பாளர்

சபை உப குழுக்கள்

முழுமையான பொறுப்பு மற்றும் பதில் கூறும் பெறுப்பு பணிப்பாளர் சபையிடம் காணப்பட நான்கு உப குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. மத்திய வங்கினால் வெளியிடப்பட்ட வங்கிகளின் முழுமையான கட்டுப்பாட்டினை உறுதிப்படுத்தும், “இலங்கையிலுள்ள உரிமம் பெற்ற சிறப்பு வங்கிகள்” 2007 இன் இல. 12 வங்கி சட்ட நியமத்தின் படி அவையாவன: சபை கணக்காய்வு குழு, சபை மனித வளம் மற்றும் ஊதியங்கள் குழு, சபை நியமன குழு, மற்றும் சபை ஒருங்கிணைந்த இடர் முகாமைத்துவக் குழு மற்றும் ஒரு கட்டாயமற்ற குழு சபை தந்ரோபாய சந்தைப்படுத்தல் குழு.

சபை உப குழுக்களின் நியமங்கள் மத்திய வங்கி மற்றும் தேசேவ சட்ட நிறுவன ஆளுகை தொடர்பான பரிந்துரைகளையும் மற்றும் இலங்கை பட்டய கணக்காளர் நிறுவனத்தினால் வழங்கப்பட்ட சுயாதீனமான நியமங்கள் என்பவற்றின் பரிந்துரைகளுக்கு அமைவானது.

31 டிசம்பர் 2022 இல் கட்டாயமான சபை உப குழுக்களின் உள்ளடக்கம் மற்றும் கூட்டங்களின் போதான பணிப்பாளர் வருகை என்பன பக்கம் 190 மற்றும் இவ் உப குழுக்களின் அறிக்கைகள் பக்கம் 199 முதல் 207 வரை வழங்கப்பட்டுள்ளது.

பணிப்பாளர்களின் கூட்டங்கள்

பணிப்பாளர் சபைக் கூட்டங்கள், சபை உப குழு கூட்டங்கள் மற்றும் முன் கூறப்பட்ட கூட்டங்களுக்கான பணிப்பாளர்களின் வருகைகள் இவ்வாண்டறிக்கையின் நிறுவன ஆளுகை அறிக்கையில் பக்கம் 190 இல் கொடுக்கப்பட்டுள்ளன.

ஒப்பந்தங்களில் பணிப்பாளர்களின் அக்கறை

நேரடி மற்றும் நேரடியற்ற வங்கியுடனான ஒப்பந்தங்களில் பணிப்பாளர்களின் நலன்கள் நிதிக் கூற்றுக்கான குறிப்பு 49.5.2 இல் பக்கம் 361 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந் நலன்கள், சபைக் கூட்டங்களில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. வங்கியுடனான ஏனைய ஒப்பந்தங்களில் அல்லது உத்தேச ஒப்பந்தங்களில் பணிப்பாளர்கள் ஏதேனும் நேரடி அல்லது நேரடியற்ற நலன்களைக் கொண்டிருக்கவில்லை.

வங்கியினால் வழங்கப்பட்ட தொகுதிக்கடன்களில் பணிப்பாளர்களின் அக்கறை

பணிப்பாளர்கள் பெயரில் எதுவித தொகுதிக்கடன்களும் பதிவாகவில்லை.

பணிப்பாளர்களின் வேதனங்களும் ஏனைய நலன்களும்

வங்கி மற்றும் தொகுதி தொடர்பில் 2022 நிதியாண்டுக்கான பணிப்பாளர்களது வேதனங்கள் மற்றும் ஏனைய நலன்கள் பற்றிய விபரங்கள் நிதிக் கூற்றுக்களுக்கான 49.5.1 ஆம் குறிப்பில் பக்கம் 361 இல் தரப்பட்டுள்ளன.

தொடர்புடைய தரப்பினர் கொடுக்கல் வாங்கல்கள்

நிதிக் கூற்றுக்களைத் தயாரிக்கையில் பின்பற்றப்பட்ட இலங்கைக் கணக்கீட்டு நியமங்கள் (LKAS) 24 இல் தொடர்புடைய திறத்தவர்களின் நியமங்களுக்கமைய “தொடர்புடைய தரப்பினர் கொடுக்கல் வாங்கல்களை” வகைப்படுத்தக் கூடிய ஏதேனும் இருப்பின் பணிப்பாளர்கள் அவற்றை வெளிப்படுத்தியுள்ளனர். பணிப்பாளர்களால் வெளிப்படுத்தப்பட்ட அத்தகைய கொடுக்கல் வாங்கல்கள், பணிப்பாளர்களின் ஆண்டறிக்கையின் பகுதியொன்றாக விளங்கும் நிதிக் கூற்றுக்களுக்கான 49.5.3 ஆம் குறிப்பில் 361 ஆம் பக்கத்தில் தரப்பட்டுள்ளன.

சுற்றாடல் பாதுகாப்பு

சுற்றாடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய அல்லது அபாயங்களை ஏற்படுத்தக் கூடிய ஏதேனும் செயற்பாட்டில் வங்கியும் தொகுதியும் ஈடுபடவில்லை. சுற்றாடலை பாதுகாக்க எடுக்கப்பட்ட குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் பக்கம் 162 முதல் 166 இல் தரப்பட்டுள்ளன.

நியதிச் சட்டக் கொடுப்பனவுகள்

பணிப்பாளர்கள் தமது அறிவுக்கும், நம்பிக்கைக்கும் எட்டிய வரையில் அரசுக்கான நியதிச் சட்டக் கொடுப்பனவுகள் மற்றும் அதனோடு தொடர்புபட்ட ஒழுங்குமுறை அமைப்புகள், ஊழியர்களுக்கான அனைத்துக் கொடுப்பனவுகளும் உரிய நேரத்தில் செலுத்தப்பட்டுள்ளன என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

அறிவித்தல் திகதிக்குப் பின்னரான நிகழ்வுகள்

நிதிக் கூற்றுக்களின் குறிப்பு 52, பக்கம் 364 இல் வெளிப்படுத்தப்பட்டவை தவிர, கணக்குகளுக்கான சரிப்படுத்தல்கள் அல்லது வெளிப்படுத்தல்களைத் தேவைப்படுத்தும் எந்தவித நிகழ்வுகளும் அறிவிக்கும் திகதியிலிருந்து ஏற்படவில்லை.

தொடர்ந்தியங்கும் எண்ணக்கரு

முன்னறிவின்ற எதிர்காலத்தின் போது அதன் தொழிற்பாடுகளைத் தொடர்வதற்கு வங்கி போதிய வளங்களைக் கொண்டுள்ளது என பணிப்பாளர் சபை மீளாய்வு செய்து திருப்தியடைந்துள்ளது. மேலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவினைப் பேணுவதற்கு செயற்பாடுகளைத் தடை செய்கின்ற கட்டுப்பாடுகள் அல்லது திட்டம் போன்ற வங்கியின் இயலுமை மீது சந்தேகத்தினைத் தோற்றுவிக்கின்ற நிச்சயமற்ற தன்மைகள் எதுவும் இருப்பதாக பணிப்பாளர்கள் அறிந்திருக்கவில்லை.

இடர் முகாமைத்துவம், உள்ளகக் கட்டுப்பாடுகள் மற்றும் முகாமைத்துவ தகவல் முறைமைகள்

இடர் ஆய்வு அறிக்கை

இடர் முகாமைத்துவம் செய்வதற்கான ஒட்டுமொத்தப் பொறுப்பினையும் பணிப்பாளர் சபை பொறுப்பேற்கின்றது. வங்கியினால் எதிர்கொள்ளப்படும் அத்தகைய இடர்களை அடையாளம் காணுதல், மதிப்பீடு செய்தல்

நிதி அறிக்கையில் மீதான பணிப்பாளர்களின் பொறுப்புக்கள் பற்றிய கூற்று

தேசிய சேமிப்பு வங்கியின் நிதிக் கூற்றுக்கள் (வங்கி) மற்றும் வங்கியினதும், அதன் துணை நிறுவனங்களின் (தொகுதி) திரட்டிய நிதிக் கூற்றுக்கள் என்பவற்றுடன் தொடர்புடைய பணிப்பாளர்களின் பொறுப்பு இக்கூற்றில் தரப்பட்டுள்ளது.

நிதிக் கூற்றுக்கள்

அனைத்துக் கொடுக்கல் வாங்கல் கணக்குகளினதும் முறையான பதிவேடுகளைப் பேணுதல் மற்றும் நியதிச் சட்ட வேண்டுகோள்களைக் கவனமாக நிதியாண்டின் இறுதியிலும் வங்கியினதும் தொகுதியினதும் நிதியில் நிலைமையின் உண்மையான மற்றும் நியாயமான நோக்கொன்றினைத் தருகின்ற, பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கீட்டுத் தத்துவங்கள், இலங்கை கணக்கீட்டு நியமங்கள் மற்றும் இலங்கை நிதி அறிக்கையில் நியமங்கள் என்பவற்றுக்கிணங்க நிதிக் கூற்றுக்கள் தயாரித்தல் என்பதனை உறுதிப்படுத்துவதற்கான, பொறுப்பு வங்கியின் பணிப்பாளர்களைச் சார்ந்ததாகும். 2022 டிசம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று, வருமானக் கூற்று மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய வருமானக் கூற்று, பங்கு மூலதன மாற்றங்கள் பற்றிய கூற்று, காசுப் பாய்ச்சல் கூற்று, முக்கிய கணக்கீட்டுக் கொள்கைகள் மற்றும் அவற்றிற்கான குறிப்புக்கள் என்பனவற்றை நிதிக் கூற்றுக்கள் உள்ளடக்குகின்றன.

வங்கியினதும், அதன் துணை நிறுவனங்களினதும் நிதிக் கூற்றுக்கள், உண்மையானதும் நியாயமானதும் நோக்கினை பின்வருவன தொடர்பில் தருகின்றன:

1. 2022 டிசம்பர் 31 இல் வங்கியினதும் அதன் துணை நிறுவனங்களின் நிதி நிலைமை மற்றும்
2. 2022 டிசம்பர் 31 இல் முடிவடைந்த நிதியாண்டுக்கான வங்கியினதும் அதன் துணை நிறுவனங்களின் நிதிச் செயலாற்றுகை.

நிதிக் கூற்றுக்கள் தயாரித்தலில் பணிப்பாளர்கள் பின்வருவனவற்றை உறுதி செய்யுமாறு வேண்டப்பட்டுள்ளனர்:

1. நடைமுறையிலுள்ள நிதி அறிக்கையில் வரையமைப்புக்கு அமைவாக நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்காக ஏற்றுக் கொள்ளப்பட்ட பக்கம் 264 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ள கணக்கீட்டுக் கொள்கைகள், தற்போது நடைமுறையிலுள்ள நிதி அறிக்கையில் வரையமைப்புகளுக்கு அமைவாக பொருத்தமாகக் காணப்படுகின்றன. இக் கொள்கைகள் முரண்பாடின்றிப் பிரயோகிக்கப்பட்டதுடன் போதியளவில் வெளிப்படுத்தப்பட்டுமுள்ளன.
2. நிதிக் கூற்றுக்களைத் தயாரிக்கையில் கொடுக்கல் வாங்கல்களின் வடிவம் மற்றும் அவற்றின் போதுமை ஆகியவற்றின் சரியான பிரதிபலிப்பை உறுதிப்படுத்துவதற்குத் தேவைப்படுகின்ற நியாயமானதும், விவேகமிக் கருமான தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
3. இயையுடைய அனைத்துப் பொருத்தமான கணக்கீட்டு நியமங்களும் பின்பற்றப்படுகின்றன.

1971 இன் 38 ஆம் இலக்க நிதிச் சட்டம், 1988 இன் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டம் மற்றும், 1971 இன் 30 ஆம் இலக்க தேசிய சேமிப்பு வங்கிச் சட்டத்தின் 7 (i) ஆம் பிரிவு என்பவற்றின் ஏற்பாடுகளுக்கிணங்க பணிப்பாளர்கள் சபை வங்கியின் அலுவல்கள் மற்றும் தொழிற்பாட்டினைக் கட்டுப்படுத்தி நிருவகிப்பதற்கு வேண்டப்பட்டுள்ளது.

உரிமம் வழங்கப்பட்ட சிறப்பியல்பு வங்கிகளுக்கு மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட வரையறுக்கப்பட்ட மாதிரியுடன் நிதிக் கூற்றுக்கள் இணங்கிச் செல்வதை பணிப்பாளர்கள் சபை உறுதிப்படுத்துகின்றது.

பணிப்பாளர்கள் சபையானது கணக்கீட்டு பதிவுகள் சரியாக பதிவு செய்யப்பட்டு வங்கியினால் நிர்ணயிக்கப்பட்ட நியாயமான செம்மையுடன் வங்கியின் நிதிக் கூற்றுக்களை எவ்வகையிலும் தயாரிக்க இயலச் செய்வதை உறுதி செய்வதற்கான பொறுப்பினைக் கொண்டுள்ளது.

இவ்வாண்டறிக்கையில் எடுத்துரைக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் ஒருமைப்பாடு மற்றும் குறிக்கோள்களுக்கான பொறுப்புடைமையினையும் பணிப்பாளர் சபை ஏற்றுக் கொள்கின்றது. (254 முதல் 263 வரையுள்ள பக்கங்களில் நிதிக் கூற்றுக்கள் காட்டப்பட்டுள்ளன.) இவ்வாண்டறிக்கையில், தயாரிக்கப்பட்டு எடுத்துரைக்கப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான நிதிக் கூற்றுக்கள், கணக்குப் பதிவேடுகளுடன் முரண்படாத மற்றும் இலங்கை கணக்கீட்டு நியமங்கள், 1995 இன் 15 ஆம் இலக்க இலங்கை கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு நியமங்கள் சட்டம், 1988 இன் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டம் மற்றும் அவற்றுக்கான திருத்தங்கள் ஆகியவற்றுடன் இணங்கியுள்ளன.

உள்ளகக் கட்டுப்பாடுகள்

பணிப்பாளர்கள் சபை வங்கியினதும் தொகுதியினதும் சொத்துக்களைப் பொதுகாப்பதற்கு நியாயமான நடவடிக்கைகளையும் கவனத்தையும் எடுத்தல், மோசடிகள் மற்றும் வேறு ஒழுங்கீனங்களைக் கண்டு பிடித்தல் என்பவற்றுக்குப் பொறுப்பாக இருப்பதுடன் செயற்றின் மிகக் மற்றும் விரிவான உள்ளகக் கட்டுப்பாடுகளை நிறுவி மற்றும் உள்ளகக் கணக்காய்வின்மூலம் முற்கூட்டிய தீர்மானிக்கப்பட்ட செயல்முறைகள் மற்றும் எல்லைகளுக்கமைவாகவே பிரயோகிக்க மற்றும் செயல்படுத்தப்படுகின்றமையையும் உள்ளடக்குகின்ற செயற்றினைக் கண்காணிக்கின்ற செயற்றினை மிகு முறைமையினை ஏற்படுத்தியுள்ளது. பணிப்பாளர்கள், நிதிக் கூற்றுக்கள், அவர்களது கிரமமான கூட்டங்களில் அவர்களால் நேரடியாகவும், சபைக் கணக்காய்வுக் குழுவிலூடாகவும் மீளாய்வு செய்யப்படுகின்றது என்பதனை உறுதி செய்கின்றனர். நிதி அறிக்கையில் தொடர்பான உள்ளகக் கட்டுப்பாடு மீதான பணிப்பாளர்களின் கூற்று இவ்வாண்டறிக்கையின் 246 ஆம் பக்கத்தில் தரப்பட்டுள்ளது. வங்கியின் உள்ளகக் கட்டுப்பாடுகள் மீதான கணக்காய்வாளர் தலைமை அறிபதியின் உறுதிப்பாட்டு அறிக்கை 248 ஆம் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.


கணக்காய்வு அறிக்கை

நிதிக் கூற்றுக்கள் உள்ளடங்கலாக வங்கியின் அனைத்துப் பதிவேடுகளும் பணிப்பாளர்கள் சபை மூலம் கணக்காய்வாளர் தலைமை அறிபதிக்கு கிடைக்கச் செய்யப்பட்டுள்ளதுடன், இவ்வறிக்கையின் 250 ஆம் பக்கத்தில் கணக்காய்வாளர் தலைமை அறிபதியினால் அறிக்கையிடப்பட்டவாறு காணப்படுகின்ற கணக்காய்வாளர் தலைமை அறிபதியின் கருத்துரைகளை வெளிப்படுத்தியுள்ள மற்றும் கணக்காய்வாளர் தலைமை அறிபதியின் திணைக்களம் ஆய்வு செய்துள்ளது பொருத்தமானதென அவரால் கருதப்பட்ட அனைத்துப் பரிசோதனைகளையும் பொறுப்பேற்பதற்கு சகல சந்தர்ப்பங்களும் வழங்கப்பட்டுள்ளது.

இணங்குவிப்பு அறிக்கை

அரசாங்கத்திற்கும் ஏனைய தொடர்புடைய ஒழுங்குபடுத்தல் மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்களுக்குமானதும், வங்கி மற்றும் தொகுதியின் தொடர்பிலும் வங்கியினால் செலுத்தப்படத்தக்க அனைத்து வரிகள், சுங்கம் மற்றும் விதிப்புகள் அத்துடன் அனைத்து ஏனைய அறியியர்கள் அறிபதிச் சட்ட நிறுவனங்களையும் பணிப்பாளர்கள் தமது அறிவுக்கும் நம்பிக்கைக்கும் எட்டிய வரையில் உறுதி செய்கின்றனர். நிதி நிலைமைக் கூற்று திகழியன்று உள்ளவாறான வங்கியினாலும் தொகுதியினாலும் நிலுவையாகச் செலுத்தப்படத்தக்கதாயுள்ள அதிகார நிறுவனங்களுக்குக் கொடுப்பனவு செய்யப்பட்டுள்ளன, அல்லது தொடர்புடைய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், நிதி நிலை, தொழிற்பாட்டு நிலைமைகள் மற்றும் இலங்கைப் பட்டியக் கணக்காளர்கள் நிறுவனத்தால் விநியோகிக்கப்பட்ட "நிறுவன ஆளுகைக் கோவை" இல் தீர்க்கப்பட வேண்டிய ஏனைய காரணிகள் கருத்திற் கொள்ளப்பட்டன. வங்கி மற்றும் தொகுதி முன்னறிக்கிற் எதிர்காலத்திற்குத் தொழிற்பாட்டினைத் தொடர்வதற்காக போதிய வளங்களைக் கொண்டுள்ளன. மற்றும் இந்தநிதிக் கூற்றுக்களைத் தயாரிக்கையில் தொடர்ந்தியங்கும் எண்ணக்கரு அடிப்படையில் பிரயோகத்தினை நியாயப்படுத்துவதற்கும் பணிப்பாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அத்துடன், இலங்கை மத்திய வங்கியினால் விநியோகிக்கப்பட்ட பணிப்புகரைகளுடன் இணங்குவதற்கு சபை அவசியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது.

சபையின் ஆணைப்படி



தனுஸ்க விஜேகோன்
சபைச் செயலாளர் (பதில்)

2022 ஏப்ரல் 27
கொழும்பு

நிதி அறிக்கையிடல் மீதான உள்ளகக் கட்டுப்பாடு பற்றிய பணிப்பாளர்களின் கூற்று

பொறுப்புக்கள்

2007 இன் 12 ஆம் இலக்க வங்கிச் சட்டப் பணிப்புரை 3 (8) (ii) (ஆ) இற்கிணங்க இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடன், இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் 2017 இல் வழங்கப்பட்ட நிறுவன ஆளுகைக்கான சிறப்பு வழிகாட்டலின் கோட்பாடு (ஈ) 1.5 யை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

தேசிய சேமிப்பு வங்கியில், போதிய மற்றும் செயற்றிறன் மிக்க உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமையொன்று ஸ்தாபிக்கப்பட்டு பேணப்படுவதை உறுதி செய்வதற்கு பணிப்பாளர்கள் சபை (சபை) பொறுப்புடையதாகும். எனினும், அத்தகைய முறைமையொன்று வங்கியின் தொழில் குறிக்கோள்களை அடைவதற்கான தவறு இடரினை இல்லாதொழிப்பதனை விட ஏற்றுக் கொள்ளத்தக்க இடர் வழிவகைகளினால் வங்கியின் முக்கிய இடர் பகுதிகளை முகாமை செய்வதற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, உள்ளகக் கட்டுப்பாடுகள் முறைமை, முகாமைத்துவத்தின் மற்றும் நிதித் தகவல்களின், அத்துடன் பதிவேடுகளுக்கு எதிரான அல்லது நிதியியல் நடவடிக்கைகள் அல்லது மோசடிகளுக்கெதிரான முக்கிய புறம் கூற்றுக்களுக்கு எதிரான தீர்க்கமான உத்தரவாதத்தையளிப்பதற்கான நியாயமான உத்தரவாதமொன்றினை வழங்கக் கூடியதாகவுள்ளது.

வங்கியினால் எதிர்கொள்ளப்பட்ட முக்கிய இடர்களை இணங்கண்டு மதிப்பிட்டு முகாமை செய்வதற்காக முன்னெடுக்கப்படும் செயன்முறை ஒன்றை பணிப்பாளர்கள் சபை ஸ்தாபித்துள்ளதுடன், இச் செயன்முறை விடயமாக சூழலில் அல்லது ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளில் அத்துடன் ஏனைய வழிகாட்டல்களில் மாற்றங்கள் ஏற்படும் போது அல்லது வேண்டப்படும் போது நிதி அறிக்கையிடல் மீதான உள்ளகக் கட்டுப்பாடுகள் முறைமையினை மேம்படுத்துவதனை உள்ளடக்குகின்றது. இச் செயன்முறைகள் சபையினால் கிரமமாக மீளாய்வு செய்யப்படுவதுடன், இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்ட உள்ளகக் கட்டுப்பாடு மீதான பணிப்பாளர்களின் கூற்றின் மீது வங்கி பணிப்பாளர்களுக்கான வழிகாட்டலுடன் இணங்குகின்றமை உறுதி செய்யப்படுகின்றது. இவ் வழிகாட்டலில் வழங்கப்பட்டவாறு உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமையின் கொள்கைகளுக்கமைய சபையானது உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமையினை மதிப்பீடு செய்தது.

நிதி அறிக்கையிடலின் நம்பகத் தன்மை தொடர்பில் நியாயமான உத்தரவாதத்தினை வழங்குவதற்கு தற்போது செயற்பாட்டிலுள்ள உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமை செயற்றிறன் மிக்கது, மற்றும் போதுமானது எனவும், அத்துடன் புற நோக்கங்களுக்காக நிதிக் கூற்றுக்கள் தயாரித்தல் இயையுடைய கணக்கீட்டுத் தத்துவங்கள் மற்றும் ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளுக்கு அமைவாக உள்ளது எனவும் சபை கருதுகின்றது.

வங்கியினால் எதிர்கொள்ளப்பட்ட இடர்களை இணங்கண்டு மதிப்பிடுவதனுடாக இடர் மற்றும் கட்டுப்பாடு என்பவை மீது சபையினால் அனுமதிக்கப்பட்ட கொள்கைகளையும் நடவடிக்கை முறைகளையும் அமுலாக்குவதிலும் இவ்விடர்களைத் தணிப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் பொருத்தமான உள்ளகக் கட்டுப்பாடுகளை வடிவமைத்தல் தொழிற்படுத்தலிலும், கண்காணித்தலிலும் முகாமைத்துவம் சபைக்கு உதவுகின்றது.

நிதி அறிக்கையிடல் மீதான உள்ளகக் கட்டுப்பாடு வடிவமைப்பு மற்றும் செயற்றிறன் ஆகியவற்றை பிரயோகித்தல் மற்றும் மீளாய்வு செய்தலின் போது தழுவிக்கொள்ளப்பட்ட செயன்முறையின் சீர்ப்பம்சங்கள்

காலத்துக்குக் காலம் மேற்கொள்ளப்படும் உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமையின் வடிவமைப்பு மற்றும் செயற்றிறன் ஆகியவற்றை மீளாய்வு செய்கின்ற முறைமையினை சபை செயற்படுத்தியுள்ளது. ஏனையவற்றுக்கிடையிலான முக்கிய செயன்முறைகள் பின்வருவனவற்றை உள்ளடக்குகின்றன:

- வங்கித் தொழிற்பாடுகளின் செயற்றிறன் மற்றும் அனுமதிக்கப்பட்ட நிறுவனக் குறிக்கோள்கள், உபாயங்கள் மற்றும் கொள்கைகளும் வணிகப் பணிப்புரைகளுக்கும் இணங்கி வங்கித் தொழிற்பாடுகள் காணப்படுகின்றன என்றும் உறுதி செய்வதில் சபைக்கு உதவுவதற்குமான வரையறை செய்யப்பட்ட நோக்கெல்லைகள் மற்றும் தொழிற்பாடுகளுடன் சபை உப குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.
- சபைக் கணக்காய்வுக் குழுவானது (BAC), வங்கியின் உள்ளகக் கணக்காய்வுப் பிரிவு, வெளியகக் கணக்காய்வாளர்கள், ஒழுங்கு முறைப்படுத்தல் அதிகாரிகள் ஆகியோரால் அடையாளங் காணப்பட்ட

உள்ளகக் கட்டுப்பாட்டு விடயங்கள் தொடர்பில் காலத்துக்குக் காலம் மீளாய்வுகளை மேற்கொள்வதுடன், அத்தகைய குறைபாடுகளைச் சரி செய்வது தொடர்பில் திருத்த நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றது. கணக்காய்வாளர் தலைமை அதிபதி வங்கியின் வெளியகக் கணக்காய்வினை மேற்கொள்கின்றார். பொதுவாக, அரசு கணக்காய்வு மேற்பார்வையாளர் சபைக் கணக்காய்வுக் குழுக்கூட்டங்களுக்கு அழைக்கப்படுவார்.

- சபைக் கணக்காய்வுக் குழு, கணக்காய்வினை நோக்கெல்லை மற்றும் அதன் தரம் தொடர்பில் குறிப்பிடத்தக்க கவனத்தைச் செலுத்தி உள்ளகக் கணக்காய்வுச் செயற்பாட்டினை மீளாய்வு செய்கிறது. 2022 ஆம் ஆண்டில் சபை கணக்காய்வுக் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் இந்த ஆண்டறிக்கையின் 199 ஆம் பக்கத்தில் காணப்படும் சபைக் கணக்காய்வுக் குழுவின் அறிக்கையில் காட்டப்பட்டுள்ளன. வங்கியின் உள்ளகக் கணக்காய்வுப் பிரிவு வருடாந்த கணக்காய்வுத் திட்டத்திற்கமைய கிளைகள், பிரிவு மற்றும் ஏனைய அலகுகளின் கணக்காய்வுகளை மேற்கொள்கின்றது. கணக்காய்வு இடைவெளிகள் மதிப்பிடப்பட்ட இடர் மட்டங்களின் மூலம் நிர்ணயிக்கப்படுகின்றன. கணக்காய்வுத் திட்டம் அமுல்படுத்துவதற்காக சபை கணக்காய்வுக் குழுவினால் ஒப்புதலளிக்கப்படுகின்றது. உள்ளகக் கணக்காய்வுப் பிரிவுக் கொள்கைகள் மற்றும் நடவடிக்கை முறைகளுடனான இணக்கத்தையும் உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமைகளின் செயற்றிறன் தன்மைகளையும் உறுதி செய்வதற்கு கணக்காய்வுப் பரிசோதனைகளை நடாத்துவதுடன் ஏதேனும் இணங்கியொழுக்கான தொடர்பில் அதன் காண்புகளை அறிக்கையிடுகின்றது. தொழிற்பாட்டு மற்றும் முகாமைத்துவ செயற்பாடுகளின் மீதான சுயாதீன மற்றும் பொருண்மை அறிக்கையொன்றினை வழங்கும் பொருட்டு கணக்காய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. கணக்காய்வுகளின் காண்புகள், சபைக் கணக்காய்வுக் குழுவின் பருவகாலக் கூட்டங்களில் மீளாய்வு செய்யப்படுவதற்காகச் சமர்ப்பிக்கப்படுகின்றன. சபைக் கணக்காய்வுக் குழுவின் நடவடிக்கைகள், குழுக் கூட்டங்களின் குறிப்புகளோடு காலத்துக்குக் காலம் என்ற அடிப்படையில் சபையின் தகவலுக்காகச் சமர்ப்பிக்கப்படும்.
- வங்கியின் இடரினது பிரதான பகுதிகளின் முழுமையான முகாமைத்துவத்தைக் கண்காணிப்பதற்கு சபைக்கு

பொது முகாமையாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பிரதிப் பொது முகாமையாளர் (நதி நிறுவன திட்டமிடல் மற்றும் முகாமைத்துவ தகவல் முறைமை) ஆகியோரின் பொறுப்புடைமைக் கூற்று

- 2022 டிசெம்பர் 31 இல் உள்ளவாறு தேசிய சேமிப்பு வங்கியின் நிதிக் கூற்றுக்கள் மற்றும் வங்கியினதும் அதன் துணை நிறுவனங்களினதும் (தொகுதி) ஒன்றிணைந்த நிதிக் கூற்றுக்கள் பின்வரும் தேவைப்பாடுகளுக்கிணங்க தயாரிக்கப்பட்டு எடுத்துரைக்கப்பட்டுள்ளன.
- 1971 இன் 30 ஆம் இலக்க தேசிய சேமிப்பு வங்கிச் சட்டம் மற்றும் அதற்கான திருத்தங்கள்
 - 1971 இன் 38 ஆம் இலக்க நிதிச் சட்டம்
 - 1955 இன் 15 ஆம் இலக்க இலங்கை கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு நியமங்கள் சட்டம்
 - திருத்தப்பட்டவாறான 1988 இன் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டம் மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் மாதிரி மற்றும் தகவல் வெளிப்படுத்தலுடன் தொடர்புடைய வழிகாட்டல்கள்.
 - இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்ட இலங்கை நிதி அறிக்கையிடல் நியமங்கள் (SLFRSS/LKASs)
 - இலங்கை பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் விநியோகிக்கப்பட்ட நிறுவன ஆளுகை மீதான சிறந்த நடைமுறைக் கோவை
 - இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட நிறுவன ஆளுகை மீதான 2007 இன் 12 ஆம் இலக்க வங்கிச் சட்டப் பணிப்புரை

நிதிக் கூற்றுக்கள் மற்றும் வெளிப்படுத்தல்களைத் தயாரிக்கையில் பயன்படுத்திய வடிவங்கள் இலங்கை மத்திய வங்கியினால் விநியோகிக்கப்பட்ட வடிவங்களுடன் இணங்கியிருந்தது. இவை கணக்கீட்டு நியமம் - (LKAS1), "நிதிக் கூற்றுக்களை எடுத்துரைத்தல்" இனது வெளிப்படுத்தல் தேவைப்பாடுகளுடனும் இணங்கியிருந்தது. குழு காலாண்டு அடிப்படையில் அதன் பாவனையாளர்களுக்கு நிதியியல் பெறுபேறுகளை எடுத்துரைக்கின்றது.

நிதிநிலைக்கூற்றுக்களை தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் கணக்கீட்டுக் கொள்கைகள் வங்கி மற்றும் குழுவினால் சரியாகவும் மற்றும் நிலையாகவும் பிரயோகிக்கப்பட்டன. முக்கிய கணக்கீட்டுக் கொள்கைகள் மற்றும் உயர் நிலைத் தீர்மானங்கள் மற்றும் சிக்கல்களில் ஈடுபடுத்திய மதிப்பீடுகளும் வங்கியின் வெளியகக் கணக்காய்வாளர்கள் மற்றும் சபை கணக்காய்வுக் குழுவுடன் கலந்துரையாடப்பட்டன.

2022 டிசம்பர் 31 இல் முடிவுற்ற ஆண்டுக்கான ஆண்டறிக்கை வெளியீடு தொடக்கம் கணக்கீட்டுக் கொள்கைகளில் மற்றும் கணிப்பீட்டு முறைகளில் மாற்றங்கள் ஏதும் காணப்படவில்லை. அதற்கமைய, தற்போதைய எடுத்துரைத்தலுடன் இணங்கும் விதத்தில் ஒப்பீட்டுத் தகவல்கள் திருத்தப்படவில்லை.

இவ்வாண்டறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள நிதிக் கூற்றுக்கள், முக்கிய கணக்கீட்டுக் கொள்கைகள் மற்றும் ஏனைய நிதித் தகவல்கள் மீளாய்வுக்குட்பட்ட காலத்தின் போது வங்கி மற்றும் தொகுதியினது சொத்துக்கள்,

பொறுப்புக்கள் நிதி நிலைமைகள், தொழிற்பாடு மற்றும் காசப் பாய்ச்சல்களின் பெறுபேறுகள் தொடர்பில் அனைத்து முக்கிய விடயங்களையும் நியாயமாக எடுத்துரைக்கின்றது என நாம் எமது அறிவுக்கு எட்டிய வரையில் உறுதி செய்கின்றோம். தொகுதி தொடர்ச்சியான தொழிற்பாட்டுக்கு போதிய வளங்களைக் கொண்டுள்ளது என்றும் இந் நிதிக் கூற்றுக்களைத் தயாரித்தலில் தொடர்நிதியங்கும் எண்ணக் கரு பிரயோகிக்கப்பட்டது என்றும் நாம் உறுதி செய்கின்றோம்.

உள்ளக கட்டுப்பாடு மற்றும் செயல்முறைகளின் பொறுப்புக்கள்

வங்கியினதும் அதன் துணை நிறுவனங்களினதும் உள்ளகக் கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கை முறைகளைத் ஸ்தாபித்து அமுலாக்கிப் பேணுவதற்கு நாம் பொறுப்புடைமை கொண்டுள்ளோம். முன்னெடுக்கப்படும் அடிப்படை ஒன்றில் மீளாய்வு செய்யப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டு சமகாலப்படுத்தப்படுகின்ற சொத்துக்களைப் பாதுகாத்தல், மோசடி அல்லது தவறுகள் அத்துடன் வேறேதேனும் ஒழுங்கீனங்களைத் தடுப்பதற்கும் கண்டுபிடிப்பதற்கும் முக்கிய தவறுகளை உறுதி செய்கின்ற செயற்றின் மிக்க உள்ளகக் கட்டுப்பாடுகளும் நடவடிக்கை முறைகளும் செயல் முறையிலுள்ள என்பதை நாம் உறுதி செய்கின்றோம். எமது அறிவுக்கு எட்டிய வரையில் உள்ளகக் கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கை முறைமைகளின் வடிவமைத்தல் அல்லது தொழிற்படுத்தலில் முக்கிய குறையாடுகள் அல்லது பல்வினங்கள், இல்லையென்றும் மற்றும் முகாமைத்துவம் அல்லது ஏனைய ஊழியர்களுடன் தொடர்பான எதுவித மோசடியும் காணப்பட்டிருக்கவில்லையெனவும் நாம் உறுதிப்படுத்துகின்றோம். வங்கியின் உள்ளகக் கணக்காய்வாளர்களும் உள்ளகக் கட்டுப்பாடுகளும் மற்றும் நடைமுறைகளும் முரணீற்றிப் பின்பற்றப்படுகின்றன என்பதை உறுதி செய்வதற்காக காலத்துக்குக் காலம் மீளாய்வுகளை நாடாத்துகின்றனர். இருப்பினும், எந்தவொரு உள்ளகக் கட்டுப்பாடு மற்றும் கணக்கீட்டு முறைமையினால் வழங்கப்படும் உத்தரவாதத்தை மதிப்பிடும் போதும் உள்ளார்ந்த வரையரைகளை இணங்கான வேண்டும்.

நிதி அறிவித்தல் தொடர்பில் உள்ளகக் கட்டுப்பாடு மீதான பணிப்பாளர்களின் கூற்று இந்த ஆண்டறிக்கையின் 246 ஆம் பக்கத்தில் தரப்பட்டுள்ளது. வங்கியினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிதி அறிக்கையில் மீதான உள்ளகக் கட்டுப்பாட்டின் செயற்றின் பற்றி கணக்காய்வாளர் தலைமை அதிபதி கணக்காய்வினை மேற்கொண்டதுடன் அவரால் வழங்கப்பட்ட தகுதியற்ற அபிப்பிராயம் 248 ஆம் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

வெளியகக் கணக்காய்வு

வங்கியினதும் அதன் துணை நிறுவனங்களினதும் நிதிக் கூற்றுக்கள் கணக்காய்வாளர் தலைமை அதிபதியினால் கணக்காய்வு செய்யப்பட்டன. வங்கியின் திரட்டிய நிதிக் கூற்றுக்கள் மீதான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை இவ்வாண்டறிக்கையின் 250 ஆம்

பக்கத்தில் தரப்பட்டுள்ளது. வங்கியின் சபைக் கணக்காய்வுக் குழு ஏனைய பணிகளுக்கு மத்தியில் அனைத்து உள்ளகக் கணக்காய்வு மற்றும் பரிசோதனை நிகழ்ச்சித் திட்டங்கள், உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமைகளினதும் நடவடிக்கை முறைகளினதும் வினைத் திறனையும் மீளாய்வு செய்ததுடன் முக்கிய கணக்கீட்டுக் கொள்கைகளையும் மீளாய்வு செய்தது. அத்துடன், அவர்களது நியதிச்சட்ட ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளைக்கைக் கொண்டமை பற்றிய விபரங்கள் இவ்வாண்டறிக்கையின் 199 முதல் 201 வரையான பக்கங்களில் சபைக் கணக்காய்வுக் குழு அறிக்கையில் தரப்பட்டுள்ளன. முழுமையான சுயாதீனத் தன்மையினை உறுதி செய்வதற்காக கணக்காய்வாளர் தலைமை அதிபதியும், உள்ளகக் கணக்காய்வாளர்களும் ஏதேனும் முக்கிய விடயம் பற்றி கலந்துரையாடுவதற்கு, சபைக் கணக்காய்வுக் குழு உறுப்பினர்களுடன் தொடர்பு கொள்வதற்கு முழுமையான சுதந்திரத்துடன் அடையும் வழியினைப் பெற்றுள்ளனர்.

உறுதி செய்தல்

இதனை எமது அறிவுக்கு எட்டிய வரையில் உறுதி செய்கின்றோம்.

- வங்கியும் தொகுதியும் அனைத்து ஏற்புடைய சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகள் அத்துடன் வழிகாட்டல்கள் என்பவற்றுடன் இணங்கியொழுக்கியுள்ளது.
- நிதிக் கூற்றுக்களின் குறிப்பு 51 இல் 364 ஆம் பக்கத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளவை தவிர குழுவிருகு எதிராக வழக்காடல்கள் மற்றும் பொருண்மையான இணங்குவிப்பற்ற தன்மைகள் எதுவும் காணப்படவில்லை.
- வங்கி மற்றும் தொகுதி மூலமான அனைத்து வரிகள், தீர்வைகள், அறவீடுகள் மற்றும் நியதிச் சட்டக் கொடுப்பனவுகள் அனைத்தும் அத்துடன் வங்கியினதும் தொகுதியினதும் ஊழியர்கள் சார்பில் 2022 டிசெம்பர் 31 இல் கொடுப்பனவு செய்யத்தக்க அனைத்து பங்களிப்புகள், அறவீடுகள் மற்றும் வரிகள் என்பன செலுத்தப்பட்டுள்ளன. அல்லது தேவையான போது உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



எம் பீ ஏ டபுள்யூ பிரீஸ்

பொது முகாமையாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி



ரி எச் எஸ் அத்தப்பத்து

பிரதி பொது முகாமையாளர் (நதி, நிறுவன திட்டமிடல் மற்றும் முகாமைத்துவ தகவல் முறைமை)

2023 மே 04
கொழும்பு

கணக்காய்வாளர் தலைமை அறிக்கை



ජාතික විගණන කාර්යාලය தேசிய கணக்காய்வு அலுவலகம் NATIONAL AUDIT OFFICE



මගේ අංකය
எனது இல.
My No.

பீஏஎன்/ஏ/என்எஸ்பீ/எப்ஏ/2022/01

මගේ අංකය
உமது இல.
Your No.

දිනය
திகதி
Date

03 மே 2023

தலைவர்,

தேசிய சேமிப்பு வங்கி

தேசிய சேமிப்பு வங்கி மற்றும் அதன் துணைக் கம்பனியினதும் 2022 டிசம்பர் 31 இல் அறிக்கை இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் மற்றும் ஏனைய சட்டரீதியான மற்றும் பிரமாண ரீதியான தேவைப்பாடுகள் மீது 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 12 ஆம் பிரிவின் பிரகாரம் கணக்காய்வாளர் தலைமை அறிக்கையின் அறிக்கை.

1. நிதிக்கூற்றுக்கள்

1.1 அபிப்பிராயம்

தேசிய சேமிப்பு வங்கியினதும் அதன் துணைக் கம்பனிகளினதும் ("வங்கி") வங்கி மற்றும் அதன் துணைக் கம்பனியினதும் ("தொகுதி") 2022 டிசம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்றுக்கள் மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான விரிவான வருமானக் கூற்றுக்கள், உரிமை மூலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப்பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கிய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொழிப்புக்கள் உள்ளடக்கிய நிதிக்கூற்றுக்களிற்கான குறிப்புக்கள் என்பவற்றை உள்ளடக்கிய 2022 டிசம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக்கூற்றுக்கள் மற்றும் திரட்டிய நிதிக்கூற்றுக்கள் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டம் ஆகியவற்றுடன் சேர்த்து வாசிக்கப்படும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154 (1) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு

செய்யப்பட்டன. அரசியலமைப்பின் 154 (6) ஆம் உறுப்புரையிலுள்ள ஏற்பாடுகளுக்கு இணங்க பாராளுமன்றத்திற்கான எனது அறிக்கை காலக்கிரமத்தில் பட்டியலப்படுத்தப்படும்.

வங்கியினதும் மற்றும் தொகுதியினதும் 2022 டிசம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமையினையும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதனது நிதிசார் செயலாற்றலினையும் மற்றும் காசுப்பாய்ச்சலினையும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கு இணங்க வங்கியினதும் மற்றும் தொகுதியினதும் ஒன்றிணைக்கப்பட்ட நிதிக்கூற்றுக்கள் உண்மையாகவும் நியாயமாகவும் தருகின்றன என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (எஸ்எல்ஏயுஎஸ்எஸ்) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். அவ் நியமங்களின் கீழான எனது பொறுப்புக்கள் எனது அறிக்கையில் நிதிக்கூற்றுக்களின் கணக்காய்விக்கான கணக்காய்வாளரின் பொறுப்புக்கள் பந்தியில் மேலும் விபரிக்கப்படுகின்றன. எனது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 வங்கியின் 2022 ஆம் ஆண்டின் ஆண்டு அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள பிற தகவல்கள்

வங்கியின் 2022 ஆம் ஆண்டின் ஆண்டு அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்கள் மற்றும் எனது கணக்காய்வாளர் அறிக்கை ஆகியன தவிர்ந்த பிற தகவல்கள் கணக்காய்வாளரது அறிக்கைத் திகதிக்குப் பின்னர் எனக்குக் கிடைக்கச் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய பிற தகவல்களுக்கு முகாமையே பொறுப்பு ஆகும்.

நிதிக்கூற்றுக்கள் மீதான எனது அபிப்பிராயம் பிற தகவல்களை உள்ளடக்குவதில்லை என்பதுடன், மேலும் அதில் எந்தவிதமான உறுதிப்படுத்தல் முடிவுகளையும் நான் வெளிப்படுத்தவில்லை.

நிதிக்கூற்றுக்கள் மீதான எனது கணக்காய்வு தொடர்பாக, மேலே அடையாளம் காணப்பட்ட பிற தகவல்கள் எனக்குக் கிடைக்கச் செய்யப்படும் போது அதை வாசிப்பதே எனது பொறுப்பாக இருப்பதுடன், அவ்வாறு செய்யும்போது, பிற தகவல்கள் நிதிக்கூற்றுக்களுடன் அல்லது கணக்காய்வில் பெறப்பட்ட எனது அறிவுடன் பொருண்மைமிக்க வகையிலான இணக்கப்பாடிண்மையைக் கொண்டுள்ளதா அல்லது அவ்வாறல்லாத போது, பொருண்மைமிக்க வழக்கூற்றாகத் தோற்றமளிக்கிறதா என்பதையும் கருத்தில் கொள்வேன்.

வங்கியின் 2022 ஆம் ஆண்டுக்கான ஆண்டு அறிக்கையை நான் வாசிக்கும் போது, அதில் பொருண்மைமிக்க வழக்கூற்றுக்கள் இருப்பதாக நான் முடிவு செய்தால், அந்த விடயத்தை திருத்துவதற்காக ஆளுகைக்குப்





பொறுப்பளிக்கப்பட்டவர்களுடன் நான் தொடர்பு கொள்ளத் தேவைப்படுத்தப்படுகிறேன். மேலும் திருத்தப்படாத பொருண்மைமிக்க வழக்கூற்றுக்கள் காணப்பட்டால், அவை அரசியலமைப்பின் 154 (6) வது பிரிவில் உள்ள ஏற்பாடுகளைப் பின்பற்றி, பாராளுமன்றத்திற்கான எனது அறிக்கையில் உள்ளடக்கப்பட்டு, கூடியவிரைவில் வழங்கப்படும்.

1.4 நிதிக்கூற்றுக்களிற்கான முகாமைத்துவத்தினதும் அவ் ஆளுகைக்கு உட்பட்ட தரப்பினர்களினதும் பொறுப்புக்கள்

நிதிக்கூற்றுக்களை இலங்கை கணக்கீட்டு நியமங்களிற்கு இணங்க தயாரித்து சரியாகவும் நியாயமாகவும் சமர்ப்பித்தல் மற்றும் மோசடி அல்லது தவறுகளின் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களிலிருந்து விடுபட்ட நிதிக்கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு அவசியமானதென முகாமைத்துவம் நிர்ணயிக்கின்ற அத்தகைய உள்ளகக் கட்டுப்பாடுகள் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

நிதிக்கூற்றுக்களைத் தயாரிக்கும் போது, தொகுதி தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவொன்றாக தொடர்ந்து செயற்படுவதற்கான அதன் ஆற்றலினை மதிப்பீடு செய்தல், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவுடன் தொடர்புடைய விடயங்களை பொருத்தமானவாறு வெளிப்படுத்துதல் மற்றும் முகாமைத்துவமானது தொகுதியை கலைப்பதற்கு கருதினால் அல்லது வேறு மாற்று வழி இல்லாவிட்டால் செயற்பாடுகளை இடைநிறுத்த நடவடிக்கை எடுத்தால் தவிர தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு அடிப்படையினை பயன்படுத்துதல் என்பவற்றிற்கு முகாமைத்துவம் பொறுப்பாக உள்ளது.

வங்கியினதும் மற்றும் தொகுதியினதும் நிதி அறிக்கையிடல் செயன்முறையை மேற்பார்வை செய்தல் அவ் ஆளுகைக்குட்பட்ட தரப்பினர்களின் பொறுப்பாக உள்ளது.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 16 (1) ஆம்

பிரிவின் பிரகாரம் தொகுதியின் வருடாந்த மற்றும் காலீதியான நிதிக்கூற்றுக்களை தயாரிக்கக்கூடியவாறு தொகுதி அதன் அனைத்து வருமானங்கள், செலவினங்கள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களின் புத்தகங்கள் மற்றும் பதிவேடுகளை முறையாக பேணுதல் வேண்டும்.

1.5 நிதிக்கூற்றுக்கள் கணக்காய்வு தொடர்பாக கணக்காய்வாளரின் பொறுப்பு

மோசடி அல்லது தவறு காரணமாக ஏற்படக்கூடிய அனைத்துப் பொருண்மையான பிறழ் கூற்றுக்களிருந்து நிதிக்கூற்றுக்கள் விடுபட்டுள்ளனவா என்பதற்கான நியாயமான உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொள்வதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வாளர் அறிக்கை ஒன்றை வழங்குவதும் எனது குறிக்கோள்களாக உள்ளன. நியாயமான உறுதிப்பாட்டைப்பது உறுதிப்பாட்டின் உயர் நிலையொன்றாக காணப்படுகின்ற போதிலும் இலங்கை கணக்காய்வு நியமங்களிற்கு இணங்க மேற்கொள்ளப்படுகின்ற கணக்காய்வில் பொருண்மையான பிறழ்கூற்றொன்று காணப்படுகையில் அதனை எல்லா வேளையிலும் கண்டுபிடிக்கும் என்பதற்கு அது உத்தரவாத்தினை வழங்குவதில்லை. பிறழ்கூற்றுக்களானவை மோசடி அல்லது தவறு காரணமாக எழக்கூடுமென்பதுடன் அவற்றுள் இந்த நிதிக்கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பாவனையாளர்களால் மேற்கொள்ளப்படும் பொருளாதாரத் தீர்மானங்கள் மீது தனித்தனியாகவோ அல்லது கூட்டுமொத்தமாகவோ செல்வாக்குச் செலுத்தக்கூடுமென நியாயமாக எதிர்பார்க்கப்படுபவை பொருண்மையானவையாக கருத்திலெடுக்கப்படும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக, கணக்காய்வின் போது உயர்தொழில் தீர்ப்புக்களை நான் மேற்கொண்டு உயர்தொழில் ஐயப்பாட்டினையும் பேணுகின்றேன். அத்துடன்

- மோசடி அல்லது தவறு காரணமாக நிதிக்கூற்றுக்களிற்கு ஏற்படக்கூடிய தவறான கூற்றுக்களின் பொருண்மையான இடர்களை இணங்கண்டு மதிப்பீடு செய்தல், அந்த இடர்களை எதிர்கொள்ளக்கூடிய கணக்காய்வு நடைமுறைகளை வழவமைத்துச் செயற்படுத்துதல் மற்றும் எனது அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்குப் போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை பெற்றுக்கொள்ளுதல். மோசடியானது கூட்டுச்சதி, கள்ளத்தனம், வேண்டுமென்று விட்டுவிடுதல்கள், தவறான வெளிப்படுத்தல்கள் அல்லது உள்ளகக் கட்டுப்பாட்டிலான எல்லை மீறல்களை உள்ளடக்குவதால் மோசடி மூலம் ஏற்படும் பொருண்மையான பிறழ் கூற்றொன்றைக் கண்டுபிடிக்காது விடுவதால் ஏற்படும் ஆபத்தானது தவறின் மூலமான விளைவொன்றைவிடக் கூடியதாகும்.
- சந்தர்ப்பங்களிற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளை வழவமைப்பதற்காக கணக்காய்வுடன் தொடர்புடைய உள்ளகக் கட்டுப்பாடுகள் தொடர்பான அறிவை பெற்றுக்கொள்வதற்காகவேயன்றி தொகுதியினது உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்றின் மீது அபிப்பிராயமொன்றை தெரிவிக்கும் நோக்கத்திற்காக அல்ல.
- பயன்படுத்திய கணக்கீட்டுக் கொள்கைகளின் பொருத்தப்பாடுகளையும் கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத் தன்மையினையும் மற்றும் முகாமைத்துவத்தால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புடைய வெளிப்படுத்தல்களினையும் மதிப்பீடு செய்தல்.
- பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு முகாமைத்துவத்தின் தொடர்ந்தியங்கும் கணக்கீட்டு எண்ணக்கரு பயன்பாட்டின் பொருத்தப்பாடுகள் தொடர்பிலும், தொடர்ந்தியங்கும் எண்ணக்கருவிற்கு அமைய தொடர்ந்து செயற்படுவதற்கு தொகுதிக்கு உள்ள ஆற்றல் தொடர்பில் குறிப்பிடத்தக்க ஐயப்பாட்டிற்கு

→ கணக்காய்வாளர் தலைமை அதிபதி அறிக்கை



சர்வீஸ் பிஸிஸை கார்ப்பரேஷன்
தேசிய கணக்காய்வு அலுவலகம்
NATIONAL AUDIT OFFICE

காரணமாகவுள்ள நிகழ்வுகள் அல்லது நிலைமைகளுடன் தொடர்புடைய பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றதா என முடிவிற்கு வருதல். பொருண்மையான நிச்சயமற்ற தன்மை காணப்படுகின்றது என நான் முடிவுக்கு வந்தால், அல்லது எனது அபிப்பிராயத்தினை மாற்றியமைப்பதற்கு அவ்வாறான வெளிப்படுத்தல்கள் போதியனவாக காணப்படாதிருக்கையில், நிதிக்கூற்றுக்களிலுள்ள வெளிப்படுத்தல்களுடன் தொடர்புபட்டுள்ள எனது கணக்காய்வு அறிக்கையின் மீது கவனம் செலுத்துதல் வேண்டும். எனது கணக்காய்வு அறிக்கைத் திகதி வரையிலும் பெற்றுக்கொள்ளப்பட்ட கணக்காய்வுச் சான்றுகள் எனது முடிவுகளிற்கு அடிப்படையாகக் காணப்படுகின்றன. எவ்வாறாயினும், எதிர்கால நிகழ்வுகள் அல்லது நிலைமைகள் தொகுதியின் தொடர்ந்தியங்கும் நிலையினை இடைநிறுத்துவதற்கு காரணங்களாக அமையலாம்.

- வெளிப்படுத்தல்கள் அடங்கலாக நிதிக்கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல், கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்தல் மற்றும் நியாயமான சமர்ப்பித்தலினை நிறைவேற்றுவதற்கு அடிப்படையாகக் காணப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் நிகழ்வுகளை நிதிக்கூற்றுக்கள் பிரதிநிதித்துவம் செய்கின்றனவா என்பதனை மதிப்பீடு செய்தல்.
- திரட்டப்பட்ட நிதியறிக்கைகள் மீதான அபிப்பிராயத்தை வழங்க தொகுதியினுள்ளான நிதித்தகவல்கள் மற்றும் வணிக செயற்பாடுகள் பற்றிய தேவையான பொருத்தமான கணக்காய்வுச் சான்றுகளைப் பெறுதல், தொகுதியின் கணக்காய்வு செயலாற்றுகை, மேற்பார்வை பணிப்புரை என்பனவற்றிற்கு நான் பொறுப்புடையவன் ஆவேன். எனது கணக்காய்வு அபிப்பிராயத்திற்கு நான் மட்டுமே பொறுப்புடையவன் ஆவேன்.

எனது கணக்காய்வின் போது என்னால் இனங்காணப்படுகின்ற உள்ளடக்க கட்டுப்பாடுகளிலுள்ள ஏனைய விடயங்களிற்கிடையேயான ஏதாவது முக்கியமான குறைபாடுகள் உள்ளடங்கிய முக்கியமான கணக்காய்வுக் காண்புகள் தொடர்பாக ஆளுகையுடன்

தொடர்புபடுத்தப்பட்டவைகளை நான் தெரிவிக்கின்றேன்.

2. ஏனைய சட்டரீதியான மற்றும் பிரமாணரீதியான தேவைப்பாடுகள் மீதான அறிக்கை

2.1. 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டம் பின்வரும் தேவைப்பாடுகளிற்காக குறித்துரைக்கப்பட்ட ஏற்பாடுகளை உள்ளடக்குகின்றது.

2.1.1 கணக்காய்விற்கு அவசியமான சகல தகவல்களையும் விளக்கங்களையும் நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என்பதுடன் இதுவரையான எனது பரீட்சிப்பின் மூலம் தென்படுகின்றவாறு 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 12(அ) பிரிவு என்பவற்றின் தேவைப்பாடுகளின் பிரகாரம் வங்கியால் முறையான கணக்கீட்டுப் பதிவேடுகள் வைத்திருக்கப்படுகின்றன.

2.1.2 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 6(1)(#)(iii) ஆம் பிரிவின் தேவைப்பாடுகளின் பிரகாரம் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் ஒத்திருக்கின்றன.

2.1.3 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 6(1)(#)(iv) ஆம் பிரிவின் தேவைப்பாடுகளின் பிரகாரம் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக்கூற்றுக்கள் முன்னைய ஆண்டில் என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் அனைத்தையும் உள்ளடக்குகின்றன.

2.2 மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகளின் அடிப்படையில் பெறப்பட்ட சான்றுகளானவை பொருண்மையான விடயங்களிற்கு மட்டுப்படுத்தப்பட்டிருந்தன. ஆனால் வேறு எதுவும் எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டிருக்கவில்லை.

2.2.1 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 12 (#) பிரிவின் தேவைப்பாடுகளின் பிரகாரம் வழமையான வணிக செயற்பாடுகளிற்கு வெளியே வங்கியினால் செய்துகொள்ளப்பட்ட ஏதேனும் ஒப்பந்தம் தொடர்பில் வங்கியின் ஆளுகை சபை உறுப்பினர் எவராவது நேரடியாக அல்லது நேரடியாகவல்லாமல் ஏதேனும் அக்கறை கொண்டுள்ளதை குறிப்பிடுதல்.

2.2.2 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 12 (ஊ) பிரிவின் தேவைப்பாடுகளின் பிரகாரம் வங்கியின் ஆளுகை சபையால் வழங்கப்பட்ட ஏதேனும் ஏற்புடையவான எழுத்தினாலான சட்டம், பொது அல்லது விசேட பணிப்புக்களுடன் வங்கி இணங்கியொழுகாதுள்ளமையை குறிப்பிடுதல்.

2.2.3 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 12 (எ) பிரிவின் தேவைப்பாடுகளின் பிரகாரம் வங்கி அதன் தத்துவங்கள், பணிகள் மற்றும் கடமைகளுக்கு இணங்க செயலாற்றியிருக்காதமையை குறிப்பிடுதல்.

2.2.4 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு அதிகாரச்சட்டத்தின் 12 (ஏ) பிரிவின் தேவைப்பாடுகளின் பிரகாரம் வங்கியின் வளங்கள், காலவரையறைகளினுள்ளும் ஏற்புடையவான சட்டங்களுக்கு இணங்கியொழுகவும் சிக்கனமாகவும், வினைத்திறனாகவும், பயனுறுதியாகவும் பெறப்பட்டுப் பயன்படுத்தப்பட்டிருக்காதமையை குறிப்பிடுதல்.

டபிள்யூ. பி. சி. விக்கிரமரத்ன

கணக்காய்வாளர் தலைமை அதிபதி

நிதியியல் கூற்றுக்களின் உள்ளடக்கம்

	பக்கம்
முதன்மை நிதியியல் கூற்றுகள்	
வருமாக் கூற்று	254
அனைத்தையும் உள்ளடக்கிய வருமானக் கூற்று	255
நிதியியல் நிலைக் கூற்று	256
பங்குரிமைமூலதன மாற்றங்கள் பற்றிய கூற்று - வங்கி	258
பங்குரிமைமூலதன மாற்றங்கள் பற்றிய கூற்று - தொகுதி	260
காசுப் பாய்ச்சல் கூற்று	262
நிதியியல் கூற்றுகளுக்கான குறிப்புகள் - பொதுவானவை	
1. அறிக்கையிடும் நிறுவனம்	264
2. கணக்கீட்டுக் கொள்கைகள்	264
2.1 தயாரித்தலுக்கான அடிப்படை	264
2.2 கணக்கீட்டு கொள்கைகளில் மாற்றங்கள்	269
2.3 சீர்மதிப்புப் பெறுமதி அளவீடு	269
2.4 முக்கிய கணக்கீட்டு கொள்கைகள்-பொதுவானவை	269
2.5 முக்கிய கணக்கீட்டு கொள்கைகள்-சொத்துகளையும் பொறுப்புகளையும் இனங்காணுதல்	270
2.6 முக்கிய கணக்கீட்டு கொள்கைகள் - நிதியியல் சாதனங்களுக்கான வருமானத்தினையும் செலவினையும் இனங்காணல்	279
2.7 முக்கிய கணக்கீட்டு கொள்கைகள் - வரிவிதிப்பு	280
2.8 காசுப் பாய்ச்சல் கூற்று	280
2.9 ஒழுங்குபடுத்தல் ஏற்பாடுகள்	280
2.10 அறிக்கையிடும் திகதிக்கு பின்னரான நிகழ்வுகள்	280
2.11 வழங்கப்பட்ட கணக்கீட்டு நியமங்கள் ஆனால் அறிக்கையிடும் திகதியில் உள்ளவாறு இன்னும் செயற்பாட்டில் அல்லாதவை	280
நிதியியல் கூற்றுகளுக்கான குறிப்புகள் - வருமானக் கூற்று	
3. மொத்த வருமானம்	281
4. தேறிய வட்டி வருமானம்	281
5. தேறிய கட்டணம் மற்றும் தரகு வருமானம்	284
6. வர்தகப்படுத்தலில் இருந்து இலாபம்/(நட்டம்)	285
7. இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியில் நிதியியல் சாதனங்களிலிருந்து தேறிய சீர்மதிப்புப் பெறுமதி இலாபம்/(நட்டம்)	285
8. நிதியியலில் சொத்துக்களின் இனங்காணாமையிலிருந்து தேறிய இலாபங்கள் (நட்டங்கள்)	286
9. ஏனைய தொழிற்பாட்டு வருமானம் (தேறியது)	286
10. சேதஇழப்பு அறவீடுகள்	287
11. ஆளணிச் செலவுகள்	288
12. ஏனைய செலவுகள்	290
13. வரிச் செலவுகள்	291
14. பங்கொன்றிற்கான வருவாய்	293
நிதியியல் கூற்றுகளுக்கான குறிப்புகள் - நிதியியல் நிலைக் கூற்று: சொத்துக்கள்	
15. அளவீட்டு அடிப்படையில் நிதியியல் சாதனங்கள் பற்றிய பகுப்பாய்வு	294
16. காசும் காசுக்கு சமமானவையும்	297
17. மத்திய வங்கிகளுடனான மீதிகள்	297
18. வங்கிகளிலுள்ள இருப்புகள்	298
19. பெறுதி நிதியியல் சாதனங்கள்	298
20. இலாபம் அல்லது நட்டம் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் சொத்துக்கள்	299
21. கடன்தீர் செலவில் நிதியியல் சொத்துக்கள் - கடன்களும் முற்பணங்களும்	303

	பக்கம்
22. கடன்தீர்செலவில் உள்ள நிதியியல் சொத்துக்கள் - படுகடன்கள் மற்றும் ஏனைய சாதனங்கள்	310
23. ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியில் நிதியியல் சொத்துக்கள்	313
24. துணைக்கம்பனிகளில் உள்ள முதலீடுகள்	317
25. இணைநிறுவனங்கள் மற்றும் கூட்டுமுயற்சிகளில் முதலீடுகள்	318
26. ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்கள்	318
27. சொத்துகளைப் பயன்படுத்துவதற்கான குத்தகைபெறுநரின் உரிமை	324
28. முதலீட்டு ஆதனங்கள்	325
29. நன்மதிப்பு மற்றும் அருவச் சொத்துக்கள்	327
30. பிற்போடப்பட்ட வரிச் (சொத்துக்கள்)/பொறுப்புகள்	329
31. ஏனைய சொத்துக்கள்	332
நிதியியல் கூற்றுகளுக்கான குறிப்புகள் - நிதியியல் நிலைக் கூற்றுபொறுப்புகளும் பங்குரிமைமூலதனமும்	
32. வங்கிகளுக்குச் செலுத்தப்படவேண்டியவை	333
33. பெறுதி நிதியியல் சாதனங்கள்	334
34. இலாபம் அல்லது நட்டம் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் பொறுப்புகள்	334
35. கடன்தீர் செலவில் நிதியியல் பொறுப்புகள்	334
35. வைப்பாளர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை	334
35. படுகடன் பிணையங்கள் வைத்திருப்போருக்கு செலுத்தப்படவேண்டியவை	334
35. ஏனைய கடன்பெறுநர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை	334
36. குத்தகைப் பொறுப்புகள்	335
37. வழங்கப்பட்ட படுகடன் பிணையங்கள்	336
38. ஒய்வு நலக் கடப்பாடுகள்	340
39. நடப்பு வரிப் பொறுப்புகள்	351
40. ஏனைய ஏற்பாடுகள்	351
41. ஏனைய பொறுப்புகள்	351
42. துணைநிறுவனங்களுக்கு செலுத்தப்படவேண்டியவை	351
43. குறிப்பிடப்பட்ட மூலதனம்/சாட்டப்பட்ட மூலதனம்	352
44. நியதிச்சட்ட ஒதுக்கு நியதியம்	352
45. பிடித்துவைக்கப்பட்ட உழைப்பு	352
46. ஏனைய ஒதுக்குகள்	353
47. கட்டுப்படுத்தாத அக்கறை	355
நிதியியல் கூற்றுகளுக்கான குறிப்புகள் - ஏனைய வெளிப்படுத்தல்கள்	
48. எதிர்பார்ப் பொறுப்புகளும் கடமைப்பொறுப்புகளும்	355
49. தொடர்புடைய தரப்பினர் வெளிப்படுத்தல்கள்	357
50. சாதாரண பங்கொன்றின் நிகர சொத்துப் பெறுமதி	364
51. வங்கிக்கும் தொகுதிக்கும் எதிரான வழக்குகள்	364
52. அறிக்கையிடும் திகதிக்கு பின்னரான நிகழ்வுகள்	364
53. ஒப்பீட்டு தகவல்கள்	365
54. நிதியியல் இடர்நேர்வு முகாமைத்துவம்	365
55. முதிர்வுப் பகுப்பாய்வு	398
56. நிதியியல் சாதனங்களின் சீர்மதிப்புப் பெறுமதி	402
57. மூலதன முகாமைத்துவம் (ஒழுங்குமுறைப்படுத்தல் அறிக்கையிடலின் படி)	407
58. பத்திரங்களற்ற திறைசேரி முறிகளின் மற்றும் பத்திரங்களற்ற திறைசேரி உண்டியல்களின் மீள்கொள்வனவு மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவு கொடுக்கல்வாங்கல்கள்	408

வருமானக் கூற்று

டிசம்பர் 31 அன்று முடிவடைந்த ஆண்டுக்கானது	குறிப்பு பக்கம்		வங்கி			தொகுதி		
			2022 ரூ. '000	2021 ரூ. '000	மாற்றம் %	2022 ரூ. '000	2021 ரூ. '000	மாற்றம் %
மொத்த வருமானம்	3	281	174,557,152	134,939,422	29	175,003,990	136,059,789	29
வட்டி வருமானம்			172,940,351	131,438,283	32	175,769,899	133,342,449	32
கழிக்குக: வட்டிச் செலவு			140,477,402	76,808,674	83	142,166,248	77,560,111	83
தேறிய வட்டி வருமானம்	4	281	32,462,949	54,629,609	(41)	33,603,651	55,782,338	(40)
கட்டணம் மற்றும் தரகு வருமானம்			2,199,781	3,050,649	(28)	2,207,079	3,058,444	(28)
கழிக்குக: கட்டணம் மற்றும் தரகுச் செலவுகள்			259,570	207,676	25	262,004	210,604	24
தேறிய கட்டணம் மற்றும் தரகு வருமானம்	5	284	1,940,211	2,842,973	(32)	1,945,075	2,847,840	(32)
வர்த்தகப்படுத்தலில் இருந்து தேறிய இலாபம்/(நட்டம்)	6	285	(971,434)	(96,226)	910	(3,489,830)	(711,612)	390
இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர்திருத்திப் பெறுமதியில் நிதியியல் சாதனங்களிலிருந்து தேறிய சீர்திருத்திப் பெறுமதி இலாபங்கள்/(நட்டங்கள்)	7	285	-	-	-	-	-	-
நிதியியல் சொத்துகளின் இனங்காணமையிலிருந்து இலாபங்கள்/(நட்டங்கள்)	8	286	(26,203)	28,269	(193)	(26,203)	28,269	(193)
தேறிய ஏனைய தொழிற்பாட்டு வருமானம்	9	286	414,656	518,447	(20)	543,045	342,239	59
மொத்த தொழிற்பாட்டு வருமானம்			33,820,181	57,923,072	(42)	32,575,739	58,289,074	(44)
கழிக்குக: சேதஇழப்பு விதிப்பனவுகள்	10	287	4,862,198	4,304,444	13	4,935,391	4,228,450	17
தேறிய தொழிற்பாட்டு வருமானம்			28,957,983	53,618,628	(46)	27,640,348	54,060,624	(49)
கழிக்குக: செலவுகள்								
ஆணைச் செலவுகள்	11	288	13,790,521	12,970,355	6	14,117,672	13,229,242	7
பெறுமானத்தேய்வு மற்றும் மதிப்பிழப்புச் செலவுகள்			1,414,697	1,385,835	2	1,431,867	1,401,623	2
ஏனைய செலவுகள்	12	290	5,990,018	4,718,673	27	6,352,583	4,771,613	33
நிதியியல் சேவைகள் மீதான பெறுமதி சேர் வரிக்கும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு அறவிடுக்கும் முன்னரான தொழிற்பாட்டு இலாபம்			7,762,747	34,543,765	(78)	5,738,226	34,658,146	(83)
கழிக்குக: நிதியியல் சேவைகள் மீதான பெறுமதி சேர் வரி			3,185,879	6,162,351	(48)	3,326,549	6,233,194	(47)
கழிக்குக: நிதியியல் சேவைகள் மீதான சமூக பாதுகாப்பு பங்களிப்பு அறவிடு			67,259	-	100	72,067	-	100
நிதியியல் சேவைகள் மீதான பெறுமதி சேர் வரிக்கும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு அறவிடுக்கும் பின்னர் தொழிற்பாட்டு இலாபம்			4,509,609	28,381,414	(84)	2,339,610	28,424,952	(92)
இணைநிறுவனங்களின் மற்றும் கூட்டுமுயற்சிகளின் இலாபப் பங்கு			-	-	-	-	-	-
வருமான வரிக்கு முந்திய இலாபம்			4,509,609	28,381,414	(84)	2,339,610	28,424,952	(92)
கழிக்குக: வருமான வரிச் செலவுகள்	13	291	1,979,942	6,261,790	(68)	1,390,619	6,294,134	(78)
ஆண்டிற்கான இலாபம்			2,529,667	22,119,624	(89)	948,991	22,130,818	(96)
பகிர்ந்தளிக்கக்கூடிய இலாபம்:								
வங்கியின் பங்குரிமைமுலதன உரிமையாளர்களுக்கு			2,529,667	22,119,624	(89)	948,991	22,130,818	(96)
குறைந்தளவிலான பங்குரிமைமுலதன உரிமையாளர்களுக்கு			-	-	-	-	-	-
ஆண்டிற்கான இலாபம்			2,529,667	22,119,624	(89)	948,991	22,130,818	(96)
இலாபம் மீதான பங்குகொன்றின் உழைப்பு								
சாதாரண பங்குகொன்றின் அடிப்படை வருவாய் (ரூ.)	14	293	2.69	23.53	(89)	1.01	23.54	(96)
சாதாரண பங்குகொன்றின் குன்றிய வருவாய் (ரூ.)			2.69	23.53	(89)	1.01	23.54	(96)
ஆண்டிற்கான இலாபம்			2,529,667	22,119,624	(89)	948,991	22,130,818	(96)

264 தொடக்கம் 408 வரையான பக்கங்களில் காட்டப்பட்டுள்ள நிதியியல் கூற்றுக்கள் தொடர்பான குறிப்புகள், இந்நிதியியல் கூற்றுக்களை முழுமையாக்கும் பகுதிகளாகும்.

அனைத்தையும் உள்ளடக்கிய வருமானக் கூற்று

டிசம்பர் 31 அன்று முடிவடைந்த ஆண்டுக்கானது	வங்கி			தொகுதி		
	2022 ரூ. '000	2021 ரூ. '000	மாற்றம் %	2022 ரூ. '000	2021 ரூ. '000	மாற்றம் %
ஆண்டிற்கான இலாபம்	2,529,667	22,119,624	(89)	948,991	22,130,818	(96)
வருமானக் கூற்றில் மீளவகைப்படுத்தப்படவுள்ள விடயங்கள்						
வெளிநாட்டுத் தொழிற்பாடுகளின் மாற்றம் மீதான செலாவணி வேறுபாடுகள்	-	-	-	-	-	-
காகப் பாய்ச்சல் காப்புகள் மீதான தேறிய இலாபம்/(நட்டம்)	-	-	-	-	-	-
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தின் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில் அளவிடப்பட்ட படுகடன் சாதனங்களின் முதலீடுகள் மீதான தேறிய இலாபம்/(நட்டம்)	-	-	-	-	-	-
இணைநிறுவனங்களின் மற்றும் கூட்டுமுயற்சிகளின் இலாபப் பங்கு	-	-	-	-	-	-
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியிலுள்ள படுகடன் சாதனங்கள்	(658,872)	(432,450)	52	(596,547)	(578,542)	3
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியிலுள்ள படுகடன் சாதனங்களின் கையாற்றத்தல் மீது வருமானக் கூற்றுக்கு மாற்றல்செய்யப்பட்ட சீர்திருத்தப் பெறுமதி இலாபம்/(நட்டம்)	7,913	(28,269)	(128)	7,913	(28,269)	(128)
மேற்குறித்தவை தொடர்பில் பிற்போடப்பட்ட வரித் தாக்கம்	220,995	111,863	98	220,995	111,863	98
வருமானக் கூற்றுக்கு மீளவகைப்படுத்தப்படவுள்ள மொத்த விடயங்கள்	(429,964)	(348,856)	23	(367,638)	(494,948)	(26)
வருமானக் கூற்றில் மீள வகைப்படுத்தப்படக் கூடாத விடயங்கள்						
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில் நியமிக்கப்பட்ட பங்குரிமைமூலதனச் சாதனங்களிலுள்ள முதலீடுகள் மீதான சீர்திருத்தப் பெறுமதியில் மாற்றம்	(581,536)	125,410	(564)	(643,881)	152,594	(522)
இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில் நியமிக்கப்பட்ட நிதியியல் பொறுப்புகள் மீது வங்கியின் சொந்த கடன் இடநேர்வில் உள்ள மாற்றத்திற்கு சாட்டத்தக்க சீர்திருத்தப் பெறுமதியில் மாற்றம்	-	-	-	-	-	-
தொழிலுக்கு பிந்திய நலக் கடப்பாடுகளின் மீள்அளவீடு	(880,529)	3,335,147	(126)	(882,050)	3,327,395	(127)
மேற்குறித்தவை தொடர்பில் பிற்போடப்பட்ட வரித் தாக்கம்	1,225,071	(1,299,365)	(194)	1,225,071	(1,299,365)	(194)
தொழிலுக்கு பிந்திய நலக் கடப்பாடுகளின் மீள்அளவீடு (வரிகளைக் கழித்து)	344,542	2,035,782	(83)	343,021	2,028,030	(83)
மீள்மதிப்பீட்டு மிகைகளில் மாற்றங்கள்	-	-	-	-	-	-
மேற்குறித்தவை தொடர்பில் பிற்போடப்பட்ட வரித் தாக்கம்	(555,724)	371,032	(250)	(555,724)	371,032	(250)
மீள்மதிப்பீட்டு மிகைகளில் மாற்றங்கள் (வரிகளைக் கழித்து)	(555,724)	371,032	(250)	(555,724)	371,032	(250)
இணைநிறுவனங்களின் மற்றும் கூட்டுமுயற்சிகளின் இலாபப் பங்கு	-	-	-	-	-	-
வருமானக் கூற்றில் மீளவகைப்படுத்தப்படக் கூடாத மொத்த விடயங்கள்	(792,718)	2,532,224	(131)	(856,584)	2,551,656	(134)
ஆண்டிற்கான ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம், வரி நீங்கலாக	(1,222,682)	2,183,367	(156)	(1,224,223)	2,056,709	(160)
ஆண்டிற்கான மொத்த அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம்	1,306,985	24,302,991	(95)	(275,232)	24,187,527	(101)
பகிர்நீளிக்கப்படுவதற்கு:						
வங்கியின் பங்குரிமையாளர்களுக்கு	1,306,985	24,302,991	(95)	(275,232)	24,187,527	(101)
குறைந்தளவிலான பங்குரிமை மூலதன உரிமையாளர்களுக்கு	-	-	-	-	-	-
ஆண்டிற்கான மொத்த அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம்	1,306,985	24,302,991	(95)	(275,232)	24,187,527	(101)

264 தொடக்கம் 408 வரையான பக்கங்களில் காட்டப்பட்டுள்ள நிதியியல் கூற்றுகள் தொடர்பான குறிப்புகள், இந்நிதியியல் கூற்றுகளை முழுமையாக்கும் பகுதிகளாகும்.

நிதியியல் நிலைக் கூற்று

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	குறிப்பு	பக்கம்	வங்கி			தொகுதி		
			2022 ரூ. '000	2021 ரூ. '000	மாற்றம் %	2022 ரூ. '000	2021 ரூ. '000	மாற்றம் %
சொத்துக்கள்								
காசும் காசுக்கு சமனானவையும்	16	297	8,734,069	7,656,038	14	8,782,807	7,721,532	14
மத்திய வங்கியிடமான மீதிகள்	17	297	236,480	-	100	236,696	7	100
வங்கிகளிலுள்ள இருப்புகள்	18	298	10,466,409	7,120,698	47	11,034,246	9,323,663	18
பெறுதி நிதியியல் சாதனங்கள்	19	298	28,172	-	100	35,392	-	100
இலாபம் அல்லது நட்டம் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் சொத்துக்கள்	20	299						
- சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்டவை			14,173,948	19,572,933	(28)	23,236,848	40,392,152	(42)
- சீர்மதிப்புப் பெறுமதியில் நியமிக்கப்பட்டவை			-	-	-	-	-	-
கடன்தீர் செலவில் நிதியியல் சொத்துக்கள்								
- கடன்களும் முற்பணங்களும்	21	303	553,027,321	538,941,789	3	553,052,170	538,600,866	3
- படுகடன் மற்றும் ஏனைய சாதனங்கள்	22	310	919,129,377	935,350,052	(2)	927,916,442	940,536,328	(1)
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்ட நிதியியல் சொத்துக்கள்	23	313	27,662,763	13,817,594	100	28,252,211	15,993,803	76.6
துணைநிறுவனங்களில் முதலீடுகள்	24	317	7,311,000	4,811,000	52	-	-	-
துணைநிறுவனங்களில் மற்றும் கூட்டுமுயற்சிகளில் முதலீடுகள்	25	318	-	-	-	-	-	-
ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள்	26	318	14,755,775	15,045,618	(2)	15,645,732	15,949,505	(2)
குத்தகைச் சொத்துகளைப் பயன்படுத்துவதற்கான உரிமை	27	324	1,213,649	1,205,916	1	1,246,383	1,244,138	0
முதலீட்டு ஆதனங்கள்	28	325	-	-	-	204,977	210,577	(3)
நன்மதிப்பு மற்றும் அருவச் சொத்துக்கள்	29	327	747,248	816,058	(8)	752,221	821,420	(8)
பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்கள்	30	329	2,892,984	1,104,779	162	3,663,879	1,105,653	231
ஏனைய சொத்துக்கள்	31	332	56,306,931	33,655,272	67	56,576,713	33,905,753	67
மொத்த சொத்துக்கள்			1,616,686,128	1,579,097,748	2	1,630,636,718	1,605,805,398	2
பொறுப்புகள்								
வங்கிகளுக்கு செலுத்தப்படவேண்டியவை	32	333	4,086,731	7,686,553	(47)	12,711,256	10,470,191	21
பெறுதி நிதியியல் சாதனங்கள்	33	334	-	-	-	-	-	-
இலாபம் அல்லது நட்டத்தின் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் பொறுப்புகள்	34	334	-	-	-	-	-	-
கடன்தீர் செலவில் நிதியியல் பொறுப்புகள்	35	334						
- வைப்பாளர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை			1,476,739,818	1,428,467,385	3	1,475,808,557	1,426,724,704	3
- படுகடன் பிணையங்களை வைத்திருப்போருக்கு செலுத்தப்படவேண்டியவை			-	-	-	-	-	-
- ஏனைய கடன்பெறுநர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை			16,766,044	7,719,532	117	18,889,245	27,087,920	(30)
குத்தகைப் பொறுப்பு	36	335	1,377,229	1,292,139	7	1,414,959	1,333,623	6
வழங்கப்பட்ட படுகடன் பிணையங்கள்	37	336	23,778,255	37,529,017	(37)	23,851,810	37,618,575	(37)
ஓய்வூதியக் கடப்பாடுகள்	38	340	12,488,912	8,590,642	45	12,547,851	8,637,425	45
நடப்பு வரிப் பொறுப்புகள்	39	351	2,760,857	4,596,190	(40)	2,943,314	4,914,918	(40)
பிற்போடப்பட்ட வரிப் பொறுப்புகள்	30	329	-	-	-	4,155	1,939	114
ஏனைய ஏற்பாடுகள்	40	351	-	-	-	-	-	-
ஏனைய பொறுப்புகள்	41	351	5,796,053	7,200,032	(19)	6,075,889	7,566,892	(20)
துணைநிறுவனங்களுக்கு செலுத்தப்பட வேண்டியவை	42	351	-	3,500	(100)	-	-	-
மொத்தப் பொறுப்புகள்			1,543,793,899	1,503,084,991	3	1,554,247,037	1,524,356,185	2

புள யவ 31 னுநஉநஅடிநச	குறிப்பு	பக்கம்	வங்கி			தொகுதி			
			2022 ரூ. '000	2021 ரூ. '000	மாற்றம் %	2022 ரூ. '000	2021 ரூ. '000	மாற்றம் %	
பங்குரிமைமூலதனம்									
	ஒதுக்கப்பட்ட மூலதனம்/சாட்டப்பட்ட மூலதனம்	43	352	9,400,000	9,400,000	-	9,400,000	9,400,000	-
	நியதிச்சட்ட ஒதுக்கு நிதியம்	44	352	5,224,842	5,174,249	1	5,281,952	5,209,101	1
	பிடித்துவைக்கப்பட்ட உழைப்புகள்	45	352	11,359,151	13,727,801	(17)	13,589,101	17,918,992	(24)
	ஏனைய ஒதுக்கங்கள்	46	353	46,908,235	47,710,707	(2)	48,118,628	48,921,120	(2)
	மொத்த பங்குடமையாளர்களின் பங்குரிமைமூலதனம்			72,892,229	76,012,757	(4)	76,389,681	81,449,213	(6)
	குறைந்தளவிலான பங்குரிமைமூலதன உரிமையாளர்கள்	47	355	-	-	-	-	-	-
	மொத்தப் பங்குரிமைமூலதனம்			72,892,229	76,012,757	(4)	76,389,681	81,449,213	(6)
	மொத்தப் பங்குரிமைமூலதனமும் பொறுப்புகளும்			1,616,686,128	1,579,097,748	2	1,630,636,718	1,605,805,398	2
	எதிர்பாராத பொறுப்புகள் மற்றும் கடப்பாடுகள்	48	355	14,416,802	13,023,207	11	14,617,867	13,027,749	12
ஆவணத் தகவல்கள்									
	ஊழியர்களின் எண்ணிக்கை			4,528			4,616		
	கிளைகளின் எண்ணிக்கை			262			261		

குறிப்பு: குறிப்பிடப்பட்ட தொகைகள் சேதஇழப்பு மற்றும் பெறுமானத்தேய்வு கழிக்கப்பட்டவையாகும்.

264 தொடக்கம் 408 வரையான பக்கங்களில் காட்டப்பட்டுள்ள நிதியியல் கூற்றுக்கள் தொடர்பான குறிப்புகள், இந்நிதியியல் கூற்றுக்களை முழுமையாக்கும் பகுதிகளாகும்.


உறுதிப்படுத்தல்

மேலே உள்ள நிதியியல் கூற்றுக்கள், 2022 டிசம்பர் 31 அன்று உள்ளவாறு தேசிய சேமிப்பு வங்கியினதும் அதன் தொகுதியினதும் விவகாரங்களின் நிலை பற்றிய உண்மையான மற்றும் நியாயமான நோக்கொன்றினையும் முடிவுற்ற ஆண்டுக்கான அவற்றின் இலாபத்தினையும் தருகின்றன என்பதனை சான்றுதிப்படுத்துகின்றன.



ரி எச் எஸ் அதபத்து


பிரதிப் பொதுமுகாமையாளர் (நிதி, நிறுவனத்திட்டமிடல் மற்றும் முகாமைத்துவ தகவல் முறைமை)
இந்நிதியியல் கூற்றுக்களை தாயரித்து சமர்ப்பித்தல் பணிப்பாளர் சபையின் பொறுப்பாகும்
சபைக்காகவும் சபை சார்பிலும் அனுமதிக்கப்பட்டு கைச்சாத்திடப்பட்டது.



எஸ் ஆர் டபீள்யூ எம் ஆர் எஸ் சக்குமார்
தலைவர்



கூலயன்த பஸ்நாயகே
பணிப்பாளர்



திரு எம் பி ஏ டபீள்யூ பிரீஸ்
பொதுமுகாமையாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி

27 ஏப்ரல் 2023

கொழும்பு
இலங்கை

பங்குரிமைமூலதனத்தில் மாற்றங்கள் பற்றிய கூற்று

வங்கி

	ஒதுக்கப்பட்ட மூலதனம்/ சாட்டப்பட்ட மூலதனம்	நியதி ஒதுக்கு நிதியம்	மீள்விலை-மதிப்பீட்டு ஒதுக்கம்
	ரூ. '000	ரூ. '000	ரூ. '000
2021 சனவரி 01 அன்று உள்ளவாறான மீதி	9,400,000	4,068,268	6,678,568
2021 ஆம் ஆண்டுக்கான இலாபம்	-	-	-
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் (வரி நீங்கலாக)	-	-	371,032
ஆண்டிற்கான அனைத்தையும் உள்ளடக்கிய மொத்த வருமானம்	-	-	371,032
பங்குரிமைமூலதன உரிமையாளர்களுடனான கொடுக்கல்வாங்கல், பங்குரிமைமூலதனத்தில் நேரடியாக இனங்காணப்பட்டவை			
ஆண்டின்போது ஒதுக்கங்களுக்கு/ஒதுக்கங்களில் இருந்து மாற்றப்பட்டவை	-	1,105,981	-
திரட்டு நிதியத்திற்கான பங்களிப்பு-பங்கிலாபம்/வரி அறவீடு	-	-	-
தேசிய காப்புறுதி நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்திற்கான பங்களிப்பு	-	-	-
கோரப்படாத வைப்பு ஒதுக்கிற்கான மாற்றல்கள்	-	-	-
பங்குரிமைமூலதன உரிமையாளர்களுடனான மொத்த கொடுக்கல்வாங்கல்	-	1,105,981	-
2021 டிசம்பர் 31 அன்று உள்ளவாறான மீதி	9,400,000	5,174,249	7,049,600
முன்னைய ஆண்டுச் சீராக்கம்*	-	-	-
2022 சனவரி 01 அன்று உள்ளவாறான மீள்குறிப்பிடப்பட்ட ஆரம்ப மீதி	9,400,000	5,174,249	7,049,600
2022 ஆம் ஆண்டிற்கான இலாபம்	-	-	-
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் (வரி நீங்கலாக)	-	-	(555,724)
ஆண்டிற்கான அனைத்தையும் உள்ளடக்கிய மொத்த வருமானம்	-	-	(555,724)
பங்குரிமைமூலதன உரிமையாளர்களுடனான கொடுக்கல்வாங்கல், பங்குரிமைமூலதனத்தில் நேரடியாக இனங்காணப்பட்டவை			
ஆண்டின்போது ஒதுக்கங்களுக்கு/ஒதுக்கங்களில் இருந்து மாற்றப்பட்டவை	-	50,593	-
திரட்டு நிதியத்திற்கான பங்களிப்பு - பங்கிலாபம்/வரி அறவீடு	-	-	-
தேசிய காப்புறுதி நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்திற்கான பங்களிப்பு	-	-	-
கோரப்படாத வைப்பு ஒதுக்கிற்கான மாற்றல்கள்	-	-	-
பங்குரிமைமூலதன உரிமையாளர்களுடனான மொத்த கொடுக்கல்வாங்கல்	-	50,593	-
2022 டிசம்பர் 31 அன்று உள்ளவாறான மீதி	9,400,000	5,224,842	6,493,876

* தயவுசெய்து குறிப்பு 53 இல் ஒப்பீட்டுத் தொகைகளைப் பார்க்க

264 தொடக்கம் 408 வரையான பக்கங்களில் காட்டப்பட்டுள்ள நிதியியல் கூற்றுகள் தொடர்பான குறிப்புகள், இந்நிதியியல் கூற்றுகளை முழுமையாக்கும் பகுதிகளாகும்.

➔ பங்குரிமைமூலதனத்தில் மாற்றங்கள் பற்றிய கூற்று

ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமான ஒதுக்கம் ரூ. '000	காசப் பாய்ச்சல் காப்பு ஒதுக்கம் ரூ. '000	ஏனைய ஒதுக்கங்கள் ரூ. '000	பிடித்து வைக்கப்பட்ட உழைப்புகள் ரூ. '000	மொத்த பங்குரிமை மூலதனம் ரூ. '000
(434,929)	-	20,302,421	14,399,572	54,413,901
-	-	-	22,119,624	22,119,624
(223,447)	-	-	2,035,782	2,183,367
(223,447)	-	-	24,155,406	24,302,991
-	-	20,000,000	(21,105,981)	-
-	-	-	(3,500,000)	(3,500,000)
-	-	-	(221,196)	(221,196)
-	-	1,017,061	-	1,017,061
-	-	21,017,061	(24,827,177)	(2,704,135)
(658,376)	-	41,319,482	13,727,801	76,012,757
-	-	-	(5,166,968)	(5,166,968)
(658,376)	-	41,319,482	8,560,833	70,845,789
-	-	-	2,529,667	2,529,667
(1,011,500)	-	-	344,542	(1,222,682)
(1,011,500)	-	-	2,874,209	1,306,985
-	-	-	(50,593)	-
-	-	-	-	-
-	-	-	(25,297)	(25,297)
-	-	764,753	-	764,753
-	-	764,753	(75,890)	739,456
(1,669,876)	-	42,084,235	11,359,152	72,892,229

➔ பங்குரிமைமூலதனத்தில் மாற்றங்கள் பற்றிய கூற்று

தொகுதி

	ஒதுக்கப்பட்ட மூலதனம்/ சாட்டப்பட்ட மூலதனம்	நியதி ஒதுக்கு நிதிலம்	மீள்விலை- மதிப்பீட்டு ஒதுக்கம்
	ரூ. '000	ரூ. '000	ரூ. '000
2021 சனவரி 01 அன்று உள்ளவாறான மீதி	9,400,000	4,090,363	7,117,674
2021 ஆம் ஆண்டுக்கான இலாபம்	-	-	-
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் (வரி நீங்கலாக)	-	-	371,032
ஆண்டிற்கான அனைத்தையும் உள்ளடக்கிய மொத்த வருமானம்	-	-	371,032
பங்குரிமைமூலதன உரிமையாளர்களுடனான கொடுக்கல்வாங்கல், பங்குரிமை மூலதனத்தில் நேரடியாக இனங்காணப்பட்டவை			
ஆண்டின்போது ஒதுக்கங்களுக்கு/ஒதுக்கங்களில் இருந்து மாற்றப்பட்டவை	-	1,118,738	-
திரட்டு நிதியத்திற்கான பங்களிப்பு - பங்கிலாபம்/வரி அறவீடு	-	-	-
தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்திற்கான பங்களிப்பு	-	-	-
கோரப்படாத வைப்பு ஒதுக்கிற்கான மாற்றல்கள்	-	-	-
பங்குரிமையாளர்களுடனான மொத்த கொடுக்கல்வாங்கல்	-	1,118,738	-
2022 டிசம்பர் 31 அன்று உள்ளவாறான மீதி	9,400,000	5,209,101	7,488,706
முன்னைய ஆண்டுச் சீராக்கம்*	-	-	-
2022 சனவரி 01 அன்று உள்ளவாறான மீளக்குறிப்பிடப்பட்ட ஆரம்ப மீதி	9,400,000	5,209,101	7,488,706
2022 ஆம் ஆண்டிற்கான இலாபம்	-	-	-
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் (வரி நீங்கலாக)	-	-	(555,724)
ஆண்டிற்கான அனைத்தையும் உள்ளடக்கிய மொத்த வருமானம்	-	-	(555,724)
பங்குரிமைமூலதன உரிமையாளர்களுடனான கொடுக்கல்வாங்கல், பங்குரிமைமூலதனத்தில் நேரடியாக இனங்காணப்பட்டவை			
ஆண்டின்போது ஒதுக்கங்களுக்கு/ஒதுக்கங்களில் இருந்து மாற்றப்பட்டவை	-	72,851	-
திரட்டு நிதியத்திற்கான பங்களிப்பு - பங்கிலாபம்/வரி அறவீடு	-	-	-
தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதியத்திற்கான பங்களிப்பு	-	-	-
கோரப்படாத வைப்பு ஒதுக்கிற்கான மாற்றல்கள்	-	-	-
பங்குரிமையாளர்களுடனான மொத்த கொடுக்கல்வாங்கல்	-	72,851	-
2022 டிசம்பர் 31 அன்று உள்ளவாறான மீதி	9,400,000	5,281,952	6,932,981

*தயவுசெய்து குறிப்பு 53 இல் ஒப்பீட்டுத் தொகைகளைப் பார்க்க

264 தொடக்கம் 408 வரையான பக்கங்களில் காட்டப்பட்டுள்ள நிதியியல் கூற்றுகள் தொடர்பான குறிப்புகள், இந்நிதியியல் கூற்றுகளை முழுமையாக்கும் பகுதிகளாகும்.

➔ பங்குரிமைமூலதனத்தில் மாற்றங்கள் பற்றிய கூற்று

ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமான ஒதுக்கம் ரூ. '000	காசப் பாய்ச்சல் காப்பு ஒதுக்கம் ரூ. '000	ஏனைய ஒதுக்கங்கள் ரூ. '000	பிடித்து வைக்கப்பட்ட உழைப்புகள் ரூ. '000	மொத்த பங்குரிமை மூலதனம் ரூ. '000
(411,786)	-	21,167,980	18,601,588	59,965,822
-	-	-	22,130,818	22,130,818
(342,354)	-	-	2,028,031	2,056,709
(342,354)	-	-	24,158,849	24,187,527
-	-	20,001,512	(21,120,251)	-
-	-	-	(3,500,000)	(3,500,000)
-	-	-	(221,196)	(221,196)
-	-	1,017,061	-	1,017,061
-	-	21,018,574	(24,841,447)	(2,704,135)
(754,140)	-	42,186,553	17,918,992	81,449,213
-	-	-	(5,523,755)	(5,523,755)
(754,140)	-	42,186,553	12,395,237	75,925,458
-	-	-	948,991	948,991
(1,011,519)	-	-	343,021	(1,224,223)
(1,011,519)	-	-	1,292,012	(275,232)
-	-	-	(72,851)	-
-	-	-	-	-
-	-	-	(25,297)	(25,297)
-	-	764,753	-	764,753
-	-	764,753	(98,148)	739,456
(1,765,659)	-	42,951,306	13,589,101	76,389,681

காசுப் பாய்ச்சல்கள் கூற்று

முடிசம்பர் 31 அன்று முடிவடைந்த ஆண்டுக்கானது	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
தொழிற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்தான காசுப் பாய்ச்சல்கள்				
வட்டிக் கிடைப்பனவுகள்	157,730,789	132,863,575	160,184,287	134,736,715
வட்டிக் கொடுப்பனவுகள்	(106,467,959)	(75,265,118)	(107,964,314)	(75,971,651)
தேறிய தரகக் கிடைப்பனவுகள்	1,940,211	2,842,973	1,945,075	2,847,840
வர்த்தகப்படுத்தல் வருமானம்	604,677	614,665	(1,451,632)	662,488
ஊழியர்களுக்கான கொடுப்பனவு	(15,326,878)	(11,591,122)	(15,627,914)	(11,852,427)
நிதியியல் சேவைகள் மீதான பெறுமதி சேர் வரியும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு அறவீடும்	(2,921,186)	(6,355,337)	(3,052,866)	(6,590,152)
ஏனைய தொழிற்பாட்டு நடவடிக்கைகளிலிருந்தான பெறுகைகள்	315,602	237,873	435,836	308,147
ஏனைய தொழிற்பாட்டு நடவடிக்கைகளுக்கான கொடுப்பனவுகள்	(5,955,251)	(4,510,411)	(6,318,723)	(4,564,223)
தொழிற்படுகின்ற சொத்துகளில், பொறுப்புகளில் மாற்றங்களுக்கு முன்னர் தொழிற்படு இலாபம்	29,920,005	38,837,098	28,149,749	39,576,736
தொழிற்படுகின்ற சொத்துகளில் (அதிகரிப்பு)/குறைவு				
வங்கிகளுடனான இருப்புகள்	(3,323,523)	6,054,307	(1,515,758)	7,860,026
பெறுதி நிதியியல் சாதனம்	(15,773)	29,801	(15,773)	29,801
இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர்மதிப்பு பெறுமதியில் உள்ள நிதியியல் சொத்துகள்	4,057,889	(8,989,495)	15,380,741	(18,026,283)
கடன்தீர் செலவிலுள்ள நிதியியல் சொத்துகள்-கடன்களும் முற்பணங்களும்	(12,868,207)	(89,025,979)	(13,296,497)	(87,586,523)
கடன்தீர் செலவில் உள்ள நிதியியல் பொறுப்புகள் - படுகடன் மற்றும் ஏனைய சாதனங்கள்	23,489,440	(120,196,025)	20,080,005	(120,882,521)
நிதியியல் முதலீடுகளின் விற்பனை மற்றும் முதிர்வுகளில் இருந்தான பெறுகைகள்	-	-	-	-
ஏனைய சொத்துகள்	(23,508,621)	(11,217,126)	(23,524,364)	(11,308,450)
	(12,168,797)	(223,344,516)	(2,891,648)	(229,913,950)
தொழிற்படுகின்ற பொறுப்புகளில் அதிகரிப்பு/(குறைவு)				
வங்கிகளுக்கு செலுத்தப்படவேண்டியவை	(3,526,250)	(5,107,293)	2,309,185	(2,793,759)
பெறுதி நிதியியல் சாதனங்கள்	-	-	-	-
கடன்தீர் செலவிலுள்ள நிதியியல் பொறுப்புகள் - வைப்பாளர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை	16,036,697	192,554,680	16,626,285	190,266,099
கடன்தீர் செலவிலுள்ள நிதியியல் பொறுப்புகள்-படுகடன் பிணையங்களை வைத்திருப்போருக்கு செலுத்தப்படவேண்டியவை	-	-	-	-
கடன்தீர் செலவிலுள்ள நிதியியல் பொறுப்புகள்-ஏனைய கடன்பெறுநர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை	8,615,033	(460,533)	(8,594,251)	7,358,686
வழங்கப்பட்ட படுகடன் பிணையங்கள்	(13,677,000)	11,541,000	(13,692,321)	11,541,000
ஏனைய பொறுப்புகள்	4,355,971	636,233	4,240,331	618,840
	11,804,452	199,164,087	889,229	206,990,866
வருமான வரிக்கு முன்னர் தொழிற்பாட்டு நடவடிக்கைகளில் ஈட்டப்பட்ட தேறிய காசு	29,555,660	14,656,669	26,147,331	16,653,652
செலுத்தப்பட்ட வருமான வரி	(9,880,107)	(2,752,838)	(10,551,646)	(3,043,406)
தொழிற்பாட்டு நடவடிக்கைகளில் (பயன்படுத்தப்பட்ட)/ இருந்து தேறிய காசு	19,675,553	11,903,831	15,595,685	13,610,246

	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
டிசம்பர் 31 அன்று முடிவடைந்த ஆண்டுக்கானது				
முதலீட்டு நடவடிக்கைகளிலிருந்தான காசுப் பாய்ச்சல்கள்				
ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்களின் கொள்வனவு	(558,740)	(461,960)	(562,353)	(490,543)
ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்களின் விற்பனையிலிருந்தான பெறுகை	3,045	4,219	14,432	7,736
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தின் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியிலுள்ள நிதியியல் சாதனங்களில் தேறிய (அதிகரிப்பு)/குறைவு	(14,402,860)	909,103	(12,850,581)	(544,756)
நிதியியல் முதலீடுகளின் விற்பனை மற்றும் முதிர்வுகளில் இருந்தான பெறுகை	-	-	-	-
அருவச்சொத்துகளின் தேறிய கொள்வனவு	(370,093)	(459,757)	(372,543)	(460,828)
முதலீட்டு ஆதனங்களின் தேறிய கொள்வனவு/மேம்படுத்தல்	-	-	7,510	26,500
துணைநிறுவனங்கள் மற்றும் இணைநிறுவனங்களில் முதலீடு கையகப்படுத்தலில் இருந்து தேறிய காசுப் பாய்ச்சல்	(2,500,000)	-	-	-
துணைநிறுவனங்கள் மற்றும் இணைநிறுவனங்களில் முதலீட்டிலிருந்து கிடைக்கப்பெற்ற பங்கிலாபம்	-	250,000	-	-
முதலீட்டு நடவடிக்கைகளில் (பயன்படுத்தப்பட்ட)/ இருந்து தேறிய காசுப்பாய்ச்சல்	(17,828,648)	241,604	(13,763,534)	(1,461,890)
நிதியிடல் நடவடிக்கைகளிலிருந்தான காசுப் பாய்ச்சல்				
சாதாரண பங்கு மூலதன வழங்கலில் இருந்து தேறிய பெறுகைகள்	-	-	-	-
பின்னிகழ்வுப் படுகடன் வழங்கலில் இருந்து தேறிய பெறுகைகள்	-	-	-	-
பின்னிகழ்வுப் படுகடன் மீள்கொடுப்பனவு	-	(6,000,000)	-	(6,032,140)
பின்னிகழ்வுப் படுகடன் மீது செலுத்தப்பட்ட வட்டி	(541,660)	(1,229,984)	(542,342)	(1,242,812)
திரட்டு நிதியத்திற்கான பங்களிப்பு - பங்கிலாபம்/அறவீடு	-	(3,500,000)	-	(3,500,000)
நிதியியல் நடவடிக்கைகளிலிருந்தான தேறிய காசு	(541,660)	(10,729,984)	(542,342)	(10,774,951)
காசு மற்றும் காசுக்கு சமமானவைகளின் தேறிய அதிகரிப்பு/(குறைவு)	1,305,245	1,415,451	1,289,808	1,373,405
ஆண்டின் ஆரம்பத்தில் காசும் காசுக்குச் சமமானவைகளும்	7,589,511	6,174,060	7,653,712	6,280,307
காசு மற்றும் காசுக்குச் சமமானவை தொடர்பில் செலாவணி மாற்று வேறுபாடு	-	-	-	-
ஆண்டின் முடிவில் காசும் காசுக்குச் சமமானவைகளும்	8,894,757	7,589,511	8,943,521	7,653,712
காசும் மற்றும் காசுக்கு சமமானவற்றின் இணக்கம்				
கையிலுள்ள காசு	3,207,729	3,687,059	3,212,553	3,691,618
வங்கி மீதி	5,524,723	3,968,959	5,568,637	4,029,894
அழைப்பு மற்றும் குறுகிய அறிவித்தலில் உள்ள காசு	2,756	245	2,756	245
மத்திய வங்கியுடனான மீதிகள்	236,480	-	236,696	7
வங்கிகளுக்கு செலுத்தப்படவேண்டியவை	(76,931)	(66,752)	(77,121)	(68,052)
	8,894,757	7,589,511	8,943,521	7,653,712

264 தொடக்கம் 408 வரையான பக்கங்களில் காட்டப்பட்டுள்ள நிதியியல் கூற்றுகள் தொடர்பான குறிப்புகள், இந்நிதியியல் கூற்றுகளை முழுமையாக்கும் பகுதிகளாகும்.

நிதியியல் கூற்றுகளுக்கான குறிப்புகள்

1 அறிக்கையிடும் நிறுவனம்

1.1 நிறுவனம் பற்றிய தகவல்கள்

தேசிய சேமிப்பு வங்கியானது, 1971 இன் தேசிய சேமிப்பு வங்கிச் சட்டத்தின் கீழ் 1972 இல் கூட்டிணைக்கப்பட்ட உரிமப்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கியொன்றாவதுடன் இலங்கையில் அதன் அமைவிடத்தைக் கொண்டுள்ளது. இது 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டம் மற்றும் அதற்கான திருத்தங்களின் கீழ் ஒழுங்குமுறைப்படுத்தப்படும் சிறப்பியல்புவாய்ந்த வங்கியொன்றாகும். வங்கியின் பதிவுசெய்யப்பட்ட அலுவலகம், "சேமிப்பகம்", இல. 255, காலி வீதி, கொழும்பு 03, இலங்கை என்ற முகவரியில் அமைந்துள்ளது.

2022 டிசம்பர் 31 அன்று உள்ளவாறு வங்கி 4,528 (2021 - 4,616) பேரைக் கொண்ட ஆளணியைக் கொண்டிருந்தது.

வங்கியானது 262 கிளைகள் மற்றும் அதன் சேவை நிலையங்களில் 293 தன்னியக்க பண மீளெடுப்பு இயந்திரங்களையும் (ATM) 97 பண மீள்சுழற்சி இயந்திரங்களையும் (CRM) கொண்டுள்ளதுடன், அதன் முகவர் வலையமைப்பாக மேலும் 654 அஞ்சல் அலுவலகங்கள், 3,410 உப அஞ்சல் அலுவலகங்கள் ஆகியன காணப்பட்டன.

1.2 ஒழுங்கிணைக்கப்பட்ட நிதியியல் கூற்றுகள்

2022 டிசம்பர் 31 இல் முடிவற்ற ஆண்டுக்கான ஒழுங்கிணைக்கப்பட்ட நிதியியல் கூற்றுகள், வங்கியினையும் (தாய்க் கம்பனி) அதற்கு முழுமையாக உரித்துடைய துணைநிறுவனமான என்எஸ்பி நிதி முகாமைத்துவக் கம்பனி லிமிடெட், இலங்கை சேமிப்பு வங்கி லிமிடெட் ஆகியவற்றையும் உள்ளடக்குகின்றது.

வங்கியானது முழுமையாக இலங்கை அரசாங்கத்திற்கு உரித்தானதாகும். வங்கியே குழுமத்தின் இறுதி முடிவான தாய் நிறுவனமாகும். வங்கியினதும் அதன் துணைநிறுவனத்தினதும் நிதியியல் கூற்றுகள் டிசம்பர் 31 அன்று முடிவடைகின்ற பொதுவான நிதியியல் ஆண்டொன்றிணைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிப்பதற்கென டிசம்பர் 31 இல் முடிவடைகின்ற பன்னிரண்டு மாத காலப்பகுதிக்கான "வங்கியினதும்" அதன் "தொகுதியினதும்" நிதியியல் கூற்றுக்களை வங்கி தயாரிக்கும்.

1.3 பிரதான நடவடிக்கைகளுக்கான தொழிற்பாடுகளின் தன்மையும் வங்கி

இலங்கை மக்கள் மத்தியியல் சேமிப்பிணை ஊக்குவிப்பதும் அவ்வாறு திரட்டிய சேமிப்புகளை இலாபகரமாக முதலீடுவதும் வங்கியின் பிரதான செயற்பாடுகளாக தொடர்ந்தும் இருந்து வந்தது. தேசிய சேமிப்பு வங்கியானது வைப்புகளை ஏற்றுக்கொள்ளல், நிறுவன மற்றும் சில்லறைக் கடன், வர்த்தக நிதியளித்தல், அரசாங்க கருத்திட்டங்களுக்கான கடன்கள், அடகுபிடித்தல்,

இணைய வங்கிச் சேவை மற்றும் குறுந்தகவல் வங்கிச் சேவை போன்ற பல்வேறு தீர்வுகளை வழங்குகின்றது. 1971 இன் 30 ஆம் இலக்க தேசிய சேமிப்பு வங்கிச் சட்டத்திற்கு அமைவாக அதன் வைப்புகளிலிருந்து குறைந்தபட்சம் 60% இணை அரசாங்கப் பிணையங்களில் முதலீடுவதற்கு வங்கி வேண்டப்பட்டுள்ளது.

துணை நிறுவனங்கள்

என்எஸ்பி நிதி முகாமைத்துவ கம்பனி லிமிடெட்
என்எஸ்பி நிதி முகாமைத்துவ கம்பனி லிமிடெட் நிறுவனமானது முதன்மை வணிகரொருவராக அரசாங்க பிணையங்கள் வணிகத்தில் ஈடுபடுகின்றது.

இலங்கை சேமிப்பு வங்கி லிமிடெட்

ஆண்டின்போது வங்கியின் பிரதான செயற்பாடுகளாக சேமிப்புகளையும் கால வைப்புகளையும் திரட்டுதல், கடன்கள், குத்தகைகள், தவணைமுறை கொள்வனவு, அடகு மற்றும் வேறு கொடுகடன் வசதிகளை வழங்குதல் மற்றும் வரையறுக்கப்பட்ட பிரமுக சேமிப்பு மற்றும் அபிவிருத்தி வங்கியின் கடன் கணக்குகளின் மீள்கட்டமைப்பின் தவணைதவறிய அல்வங்கியின் வைப்புப் பொறுப்புகளை தீர்ப்பளவுசெய்தல் என்பன அமைந்திருந்தன.

2 கண்கீட்டுக் கொள்கைகள்

கீழே எடுத்துரைக்கப்பட்ட கண்கீட்டுக் கொள்கைகள், வேறுவகையில் குறிப்பிட்டாலன்றி, நிதியியல் கூற்றுக்களை எடுத்துரைக்கின்ற போது அனைத்து காலப்பகுதியிலும் ஒரேசீரமையாக பயன்படுத்தப்பட்டுள்ளன. வங்கியின் இக்கொள்கைகள், ஏற்படைவிடத்து தொகுதினாலும் ஒரேசீரமையாக பிரயோகிக்கப்பட்டுள்ளதுடன் ஏதேனும் விலகல்கள் அதற்கேற்றவாறு வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

2.1 தயாரித்தலுக்கான அடிப்படை

2.1.1 இணக்கக் கூற்று

தொகுதியினது திரட்டிய நிதியியல் கூற்றும், அத்துடன் வருமானக் கூற்று, அனைத்தையும் உள்ளடக்கிய வருமானக் கூற்று, நிதி நிலைமைக் கூற்று, பங்குரிமைமுலதனத்தில் மாற்றங்கள் கூற்று, காசுப் பாய்ச்சல் கூற்று மற்றும் நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள் என்பவற்றை உள்ளடக்குகின்ற வங்கியின் வேறான நிதியியல் கூற்றுக்களும், இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கமைவாக (இகநி மற்றும் இநிஅநி) தயாரிக்கப்பட்டு எடுத்துரைக்கப்பட்டுள்ளதுடன் 1988 இன் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டம் மற்றும் அதனைத்தொடர்ந்து வந்த அதற்கான திருத்தங்களினால் தேவைப்படுத்தப்பட்ட தகவல்களுடன் இணங்கி காணப்படுகின்றன. காசுப் பாய்ச்சலில் காணப்படும் தகவல்களுக்கானவை தவிர, இந்நிதியியல் கூற்றுக்கள் ஒன்றுசேருகின்ற கணக்கீட்டு அடிப்படைபிணை பின்பற்றித் தயாரிக்கப்பட்டுள்ளன.

நிதியியல் கூற்றுக்களைத் தயாரிக்கும் போது பயன்படுத்தப்பட்ட மாதிரிகளும் அவற்றில் மேற்கொள்ளப்பட்ட வெளிப்படுத்தல்களும்

உரிமப்பெற்ற வங்கிகளின் ஆண்டுக்கான கணக்காய்வுசெய்யப்பட்ட நிதியியல் கூற்றுக்களைத் தயாரித்து, சமர்ப்பித்தல் மற்றும் வெளியீடுதல் ஆகியவற்றிற்காக "உரிமப்பெற்ற வங்கிகள் மூலம் ஆண்டுக்கான மற்றும் காலாண்டு நிதியியல் கூற்றுக்களை வெளியீடுதல் அத்துடன் வேறு வெளிப்படுத்தல்கள்" மீதான 2019 சனவரி 18 ஆம் திகதியிடப்பட்ட 2019 இன் 2 ஆம் இலக்க கூற்றுக்கையில் இலங்கை மத்திய வங்கியினால் விதித்துரைக்கப்பட்ட குறிப்பான மாதிரிகளுடன் இணக்கக் காணப்படுகின்றன.

2.1.2 நிதியியல் கூற்றுக்கான பொறுப்புடைமை

1971இன் 30ஆம் இலக்க தேசிய சேமிப்பு வங்கிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கும் அதற்கான திருத்தங்களுக்கும் மற்றும் இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கும் அமைவாக தொகுதியினதும் வங்கியினதும் நிதியியல் கூற்றுக்களை தயாரித்து சமர்ப்பித்தல் பணிப்பாளர் சபையின் பொறுப்புடைமையாகும்.

"பணிப்பாளர் சபையின் ஆண்டறிக்கை", "பணிப்பாளர்களின் பொறுப்புடைமைக் கூற்று" மற்றும் நிதியியல் நிலைக் கூற்று சான்றுப்படுத்தல் என்பவற்றில் எடுத்துரைக்கப்பட்டவாறு நிதியியல் கூற்றுக்களுக்கான அவர்களது பொறுப்புடைமையினை பணிப்பாளர் சபை ஏற்றுக்கொள்கின்றது.

இந்நிதியியல் கூற்றுக்கள் பின்வரும் கூறுகளை உள்ளடக்குகின்றன:

- மீளாய்வுக்குப்படுகின்ற ஆண்டுக்கான தொகுதியினதும் வங்கியினதும் நிதியியல் செயலாற்றுகை பற்றிய தகவல்களை வழங்குகின்ற வருமானக் கூற்று மற்றும் ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானக் கூற்று (பக்கம் 254 மற்றும் 255)
- ஆண்டின் இறுதியில் உள்ளவாறு தொகுதியினதும் வங்கியினதும் நிதியியல் நிலை பற்றிய தகவல்களை வழங்குகின்ற நிதியியல் நிலைக் கூற்று (பக்கம் 256 மற்றும் 257)
- தொகுதியினதும் வங்கியினதும் மீளாய்வுக்குப்படுகின்ற காலப்பகுதியின் போது பங்குடைமையாளர்களின் நிதியங்களில் உள்ள அனைத்து மாற்றங்களையும் காண்பிக்கின்ற பங்குரிமைமுலதனத்தில் மாற்றங்கள் பற்றிய கூற்று (பக்கம் 258 மற்றும் 261)
- காசு மற்றும் காசுக்கு சமமானவைகளை ஈட்டுவதற்கான தொகுதியினதும் வங்கியினதும் இயலுமை அத்துடன் அவ்வாறான காசுப்பாய்ச்சல்களின் பயன்பாடு பற்றிய பயனர்களுக்கான தகவல்களை வழங்குகின்ற காசுப் பாய்ச்சல்கள் கூற்று (பக்கம் 262)
- முக்கிய கணக்கீட்டு கொள்கைகளையும் ஏனைய விளக்கத் தகவல்களையும் உள்ளடக்குகின்ற நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள் (பக்கம் 281 தொடக்கம் 408 வரை)

2.1.3 நிதியியல் கூற்றுக்கான பணிப்பாளர்கள் சபையின் அங்கீகாரம்

2022 டிசம்பர் 31ஆம் திகதியுடன் முடிவற்ற ஆண்டுக்கான வங்கியினதும் தொகுதியினதும் நிதியியல் கூற்றுகள் 2023 ஏப்ரல் 27 அன்று பணிப்பாளர்கள் சபையினால் அங்கீகரிக்கப்பட்டன.

2.1.4 அளவிட்டு அடிப்படை

சீர்திப்பு பெறுதியில் அளவிடப்பட்டுள்ள, நிதியியல் நிலைக்கூற்றில் உள்ள பின்வரும் முக்கிய விடயங்களுக்கானவை தவிர, திரட்டிய நிதியியல் கூற்றுகள், வரலாற்று கிரய அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளன.

- (i) ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்திப்புப் பெறுமதியில் அளவிடப்பட்ட நிதியியல் சொத்துகள் (குறிப்பு 23)
- (ii) பெறுதி நிதியியல் சாதனங்கள் (குறிப்பு 19 மற்றும் 33)
- (iii) இலாபம் அல்லது நட்டம் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் சொத்துகள் மற்றும் பொறுப்புகள் (குறிப்பு 20 மற்றும் 34)
- (iv) இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர்திப்புப் பெறுமதியில் நியமிக்கப்பட்ட நிதியியல் சொத்துகள் மற்றும் பொறுப்புகள் (குறிப்பு 20)
- (v) கையேற்கின்ற நேரத்தில் செலவில் அளவிடப்பட்டு அதனைத் தொடர்ந்து மீள்விலைமதிப்பிடப்பட்ட தொகைகளில் அளவிடப்பட்ட காணி மற்றும் கட்டடங்கள், அவை மீள்விலைமதிப்பீட்டுத் திகதியில் உள்ள சீர்திப்புப் பெறுமதிக்காகும் (குறிப்பு 26)
- (vi) முதலீட்டு ஆதனங்கள், ஆரம்பத்தில் செலவில் இனங்காணப்பட்டுள்ளதன் அதனைத்தொடர்ந்து சீர்திப்புப் பெறுமதியில் அளவிடப்பட்டன (குறிப்பு 28)
- (vii) ஊழியர்களுக்கான வரையறைசெய்யப்பட்ட நன்மைப் பொறுப்புகளானவை திட்டச் சொத்துகளின் சீர்திப்புப் பெறுமதியினைக் கழித்து வரையறைசெய்யப்பட்ட நன்மைப் பொறுப்புகளின் தற்போதைய பெறுமதியில் இனங்காணப்பட்டுள்ளன (குறிப்பு 38).

2.1.5 தொழிற்பாட்டு மற்றும் எடுத்துரைத்தல் நாணயம்

தொகுதி தொழிற்பாட்டும் அடிப்படை பொருளாதார குழுவின் நாணயமாகவுள்ள இலங்கை ரூபாவில் ஒருங்கிணைக்கப்பட்ட நிதியியல் கூற்றுக்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளதன் வேறு விதத்தில் குறிப்பிட்டாலன்றி அனைத்து பெறுமதிகளும் கிட்டிய ஆயிரம் ரூபாவிற்கு முழுமையாக்கப்பட்டுள்ளன. மீளாய்விற்குப்படுகின்ற ஆண்டின்போது தொகுதியின் எடுத்துரைத்தல் மற்றும் தொழிற்பாட்டு நாணயத்தில் மாற்றம் எதுவும் காணப்படவில்லை.

2.1.6 நிதியியல் கூற்றுக்களை எடுத்துரைத்தல்

நிதியியல் நிலைமைக் கூற்றில் எடுத்துரைக்கப்பட்டுள்ள வங்கியினதும் தொகுதியினதும் சொத்துகளும் பொறுப்புகளும் அவற்றின் தன்மைக்கேற்ப வகைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவை தொடர்புபடுகின்ற திரவத்தன்மை மற்றும் முதிர்வு விதங்களை பிரதிபலிப்பதற்கு ஏற்றவாறு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன.

நிதியியல் கூற்றுக்களை பாதிக்கின்ற பணவீக்க காரணிகளுக்காக சரிப்படுத்தல்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. வங்கியினதும் தொகுதியினதும் சொத்துகளினதும் பொறுப்புகளினதும் முதிர்வு விதங்கள்

பற்றிய பகுப்பாய்வொன்று 398 மற்றும் 401 ஆம் பக்கங்களில் குறிப்பு இல. 55 இல் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

2.1.7 தொடர்ந்தியங்கம் எண்ணக்கரு

வங்கியானது தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் நிறுவனமாக தொடர்ந்தும் இருப்பதற்கான தகைமையினை தொடர்ந்தும் கொண்டிருப்பதாக பணிப்பாளர் சபை/ முகாமைத்துவம் மதிப்பீட்டுள்ளதன் முன்னறிக்கின்ற எதிர்காலத்தில் தொழில் அலுவல்களை தொடர்ந்து நடாத்தவதற்கான வளங்களைக் கொண்டிருப்பதாக திருப்தியடைகின்றது. மேலும், தொடர்ந்து இயங்கும் நிறுவனமாக தொடர்ந்தும் செயற்படுவதற்கான தொகுதியின் தகைமை மீது குறிப்பிடத்தக்க சந்தேகம் ஏதனையும் ஏற்படுத்தக்கூடிய, உணரக்கூடிய நிச்சயமின்மைகள் எவற்றையும் முகாமைத்துவம் அறிந்திருக்கவில்லை. ஆதலால், தொடர்ந்து இயங்கும் நிறுவனம் என்ற அடிப்படையில் நிதியியல் கூற்றுகள் தயாரிக்கப்படுகின்றன.

2.1.8 உருவகமும் ஒன்றுசேர்தலும்

ஒரே வகையின் ஒவ்வொரு முக்கிய வகுப்பும் நிதியியல் கூற்றுக்களில் வேறாக எடுத்துரைக்கப்படுகின்றன. ஒரே வகையற்ற தன்மையினை அல்லது தொழிற்பாடுகளைக் கொண்ட விடயங்கள், 'நிதியியல் கூற்றுக்களை எடுத்துரைத்தல்' மீதான இலங்கை கணக்கீட்டு நியமம் - இகநி 1 இனால் அனுமதிக்கப்பட்டவாறு அவை முக்கியமற்றதாக காணப்படவில்லையெனின் வேறாக எடுத்துரைக்கப்படுகின்றன.

2.1.9 ஒப்பீட்டுத் தகவல்கள்

நடப்பு காலத்தின் நிதியியல் கூற்றுகள் பற்றிய புரிதலினை அதிகரிக்கும் பொருட்டும் காலங்களுக்கிடையிலான ஒப்பீட்டினை அதிகரிப்பதற்கும் அளவுசார், விளக்கம்சார், மற்றும் விவரணம்சார்ந்த தகவல்கள் உள்ளடங்கலாக ஒப்பீட்டுத் தகவல்கள், நிதியில் கூற்றுகளில் முந்திய ஆண்டு தொடர்பிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சிறப்பாக எடுத்துரைப்பதற்கும் நடைமுறை ஆண்டின் எடுத்துரைத்தலுக்கு இணங்கக்கூடியவாறும் ஒப்பீட்டுத் தகவல்கள் அவசியமான இடங்களில் மீள்வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒப்பீட்டுத் தகவல்கள் பற்றிய விபரங்கள், 365 ஆம் பக்கத்தில் குறிப்பு இல. 53 இல் தரப்பட்டுள்ளன.

2.1.10 முழுமையாக்கல்

நிதியியல் கூற்றுகளில் உள்ள தொகைகள், இலங்கை கணக்கீட்டு நியமம் - இகநி 01 "நிதியியல் கூற்றுகளை எடுத்துரைத்தல்" மூலம் அனுமதிக்கப்பட்டவாறு வேறுவகையில் குறித்துக்காட்டப்பட்டவை தவிர கிட்டிய ஆயிரம் ரூபாய்க்கு முழுமையாக்கப்பட்டுள்ளன.

2.1.11 எதிர்செய்தல்

இனங்காணப்பட்ட தொகைகளை எதிர்செய்வதற்கு சட்டரீதியாக அமுலாக்கத்தக்க உரிமையொன்று காணப்படுகின்ற போது அத்துடன் சமகாலத்தில் தேரிய அடிப்படையொன்றில் தீர்ப்பளவுசெய்வதற்கு அல்லது சொத்துகளை தேறல்செய்து பொறுப்புகளை தீர்ப்பளவுசெய்வதற்கு

உத்தேசமொன்று காணப்படுகின்றபோது மாத்திரம் நிதியியல் சொத்துகளும் நிதியியல் பொறுப்புகளும் எதிர்செய்யப்பட்டு தேரிய தொகை நிதியியல் நிலைக் கூற்றில் அறிக்கையிடப்படுகின்றன. கணக்கீட்டு நியமம் அல்லது பொருள்கோடல் ஒன்றினால் (சர்வதேச நிதி அறிக்கையிடல் நியம பொருள்கோடல்கள் குழு மற்றும் நியம பொருள்கோடல் குழு மூலம் வழங்கப்பட்ட) வேண்டப்பட்டாலன்றி அல்லது அனுமதிக்கப்பட்டாலன்றி அத்துடன் வங்கியின் முக்கிய கணக்கீட்டுக் கொள்கைகளில் குறிப்பாக வெளிப்படுத்தப்பட்டாலன்றி வருமானம் மற்றும் செலவுகள் என்ன வருமானக்கூற்றில் எதிர்செய்யப்படவில்லை.

2.1.12 முக்கிய கணக்கீட்டு தீர்புகள், மதிப்பீடுகள் மற்றும் ஊகங்கள்

இலங்கை கணக்கீட்டு நியமங்களுக்கமைவாக வங்கியினதும் தொகுதியினதும் நிதியியல் கூற்றுக்களை தயாரித்தலானது கணக்கீட்டு கொள்கைகளை பிரயோகிப்பதில் தாக்கத்தினை ஏற்படுத்தக்கின்ற அத்துடன் சொத்துகள், பொறுப்புகள், வருமானம் மற்றும் செலவுகளின் அறிக்கையிடப்பட்ட தொகைகளில் தாக்கத்தினை ஏற்படுத்துகின்ற தீர்புகளை, மதிப்பீடுகளை, மற்றும் ஊகங்களை மேற்கொள்வதற்கு முகாமைத்துவத்தினை தேவைப்படுத்துகின்றது. உண்மைப் பெறுபேறுகள் இம்மதிப்பீடுகளிலிருந்து வேறுபடலாம்.

மதிப்பீடுகளும் அடிப்படையான ஊகங்களும் தொடர்ச்சியான அடிப்படையில் மீளாய்வுசெய்யப்படுகின்றன. மதிப்பீடுகள் திருத்தப்படுகின்ற காலத்திலும் அத்துடன் தாக்கத்தினைக் கொண்டிருக்கின்ற ஏதேனும் எதிர்கால காலப்பகுதியிலும் கணக்கீட்டு மதிப்பீடுகளுக்கான திருத்தங்கள் இனங்காணப்படுகின்றன.

வங்கியினதும் தொகுதியினதும் நிதியியல் கூற்றுகளில் இனங்காணப்பட்ட தொகைகள் மீது மிக முக்கிய விளைவினைக் கொண்டுள்ள கணக்கீட்டு கொள்கை பிரயோகித்தலில் மதிப்பீடுதல், முக்கிய தீர்மானங்கள் மற்றும் ஊகங்கள் என்பனவற்றின் முக்கிய பகுதிகள் பின்வருமாறு:

அ. முக்கிய கணக்கீட்டுத் தீர்புகள்

இந்நிதியியல் கூற்றுகளில் இனங்காணப்பட்ட தொகைகள் மீது மிக முக்கிய தாக்கங்களைக் கொண்டுள்ள கணக்கீட்டு கொள்கைகளை பிரயோகிக்கையில் ஆக்கப்பட்ட தீர்மானங்கள் பற்றிய தகவல்கள், கீழே குறிப்புகள் 2.1.12.1 இல் உள்ளடக்கப்பட்டுள்ளன.

2.1.12.1 நிதியியல் சொத்துகளினதும் பொறுப்புகளினதும் வகைப்படுத்தல்

இந்நிதி 9 இற்கு அமைவாக, பின்வரும் மூலப்பிரமாணங்களின் அடிப்படையில் நிதியியல் சொத்துகளை வேறுபட்ட வகுப்புகளாக வகைப்படுத்தி அதாவது கடன்தீர் செலவு, ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்திப்புப் பெறுமதி மற்றும் இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர்திப்புப் பெறுமதி என்பனவற்றில் அளவிடப்படுவதற்கு, தொகுதியின் முக்கிய கணக்கீட்டுக் கொள்கைகள் நோக்கெல்லையொன்றினை வழங்குகின்றன.

➔ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

- 270 ஆம் பக்கத்தில் குறிப்பு இல. 2.5.1.4.1 இல் எடுத்துரைக்கப்பட்டவாறு நிதியியல் சொத்துகளை முகாமைசெய்வதற்கான நிறுவனத்தின் தொழில் மாதிரி.
- 271 ஆம் பக்கத்தில் குறிப்பு இல. 2.5.1.4.2 இல் எடுத்துரைக்கப்பட்டவாறு நிதியியல் சொத்துகளின் ஒப்பந்தக் காசுப் பாய்ச்சல் பண்புகள்.

ஆ. ஊகங்கள் மற்றும் மதிப்பீட்டு நிச்சயமின்மைகள்

முக்கிய சீராகக்களை தோற்றுவிக்கின்ற குறிப்பிடத்தக்க இடநேர்வெற்றினைக் கொண்டுள்ள ஊகங்கள் மற்றும் மதிப்பீட்டு நிச்சயமின்மைகள் பற்றிய தகவல்கள் கீழே குறிப்புகள் 2.1.12.2 தொடக்கம் 2.112.9 வரை உள்ளடக்கப்பட்டுள்ளன.

2.1.12.2 நிதியியல் சாதனங்களின்

சீர்தீர்வுப் பெறுமதி

நிதியியல் நிலைமைக் கூற்றில் பதிவுசெய்யப்பட்ட நிதிச் சொத்துகளினதும் நிதிப் பொறுப்புகளினதும் சீர்தீர்வுப் பெறுமதியானது தொழிற்படும் சந்தைகளிலிருந்து உருவாக்கப்பட முடியாதவிடத்து, கணித மாதிரிகளின் பயன்பாட்டினை உள்ளடக்குகின்ற விலைமதிப்பீட்டு நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு அவை தீர்மானிக்கப்பட்டுள்ளன. இம்மாதிரிகளுக்கான உள்ளீடுகள் அனேகமாக அவதானிக்கப்படும் சந்தைத் தரவுகளிலிருந்து பெறப்படுவதாயினும், அவதானிக்கப்படும் சந்தைத் தரவுகள் கிடைக்காத நிலையில் சீர்தீர்வுப் பெறுமதியைத் தாழ்ப்பதற்கு தீர்ப்புகள் தேவைப்படுகின்றன.

நிதியியல் சாதனங்களின் விலைமதிப்பீட்டுக்கா பயன்படுத்தப்படும் முறையியல்களும் சீர்தீர்வுப் பெறுமதி படிநிலையும் 402 ஆம் பக்கத்தில் நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்பு இல. 56 இல் விரிவாக விளக்கப்பட்டுள்ளன.

2.1.12.3 நிதியியல் சொத்துக்கள் மீதான சேதஇழப்பு நடட்டங்கள்

நிதியியல் சொத்துகளின் அனைத்து வகைகளுக்கும் இந்நிதி 9 மற்றும் இகநி 39 இரண்டின் கீழும் சேதஇழப்பு நடட்டங்களின் அளவீடானது குறிப்பாக, சேதஇழப்பு நடட்டங்களை நிர்ணயிக்கின்ற போது தொகை மதிப்பீடு, எதிர்கால காசுப் பாய்ச்சல்களின் காலநிகழ்வு மற்றும் பிணைஉறுதிப் பெறுமதிகள் போன்றனவற்றில் தீர்ப்புகளை வேண்டுகின்றது.

அதற்கமைய, வருமானக் கூற்றில் சேதஇழப்பு நடட்டமொன்று ஏற்பாடுசெய்யப்பட வேண்டுமா என்பதனை மதிப்பிடுவதற்கு ஒவ்வொரு அறிக்கையிடும் திகதியிலும் தொகுதி தனிப்பட்டரீதியாக முக்கியத்துவமிக்க அதன் கடன்களையும் முற்பணங்களையும் மீளாய்வுசெய்கின்றது. குறிப்பாக, சேதஇழப்பு நடட்டங்களை நிர்ணயிக்கின்ற போது, தொகை மதிப்பீடு மற்றும் எதிர்கால காசுப் பாய்ச்சல்களின் காலநிகழ்வு போன்றனவற்றில் முகாமைத்துவத்தின் தீர்ப்புகள் வேண்டப்படுகின்றன. இம்மதிப்பீடுகள் பல எண்ணிக்கையான காரணிகள் பற்றிய ஊகங்களை அடிப்படையாக கொண்டவை என்பதுடன் இதன் காரணமாக உண்மையான பெறுமதிகள் வேறுபட்டு, மேற்கொள்ளப்பட்ட சேதஇழப்பு ஒதுக்கீட்டுக்கு எதிர்காலத்தில் மாற்றங்களை விளைவிக்கலாம்.

நிதியியல் சொத்துகளுக்கு ஏற்புடைய தனிப்பட்ட சேதஇழப்பு ஏற்படாது சேதஇழப்புக்காக தனிப்பட்ட ரீதியாக மதிப்பீடுசெய்யப்பட்டதுடன் கிடைக்கப்பெறுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற எதிர்கால காசுப் பாய்ச்சல் பற்றிய முகாமைத்துவத்தின் சிறந்த மதிப்பீட்டினை அடிப்படையாக கொண்டதாகும். இக்காசுப் பாய்ச்சல்களை மதிப்பிடுவதில் முகாமைத்துவமானது கடன்பெறுநொருவரின் நிதியியல் நிலைமை மற்றும் ஏதேனும் துணையளிக்கின்ற பிணைஉறுதியின் நிகர தேர்த்தக்க பெறுமதி என்பன பற்றியும் தீர்ப்புகளை மேற்கொள்கின்றது. சேதஇழப்புச் செய்யப்பட்ட ஒவ்வொரு சொத்தும் அதன் மதிப்புகளின் அடிப்படையில் கணிக்கப்படுகின்றது, அத்துடன் காசுப் பாய்ச்சல்களின் செயலாற்றத்தக்க உபாயமும் மதிப்பீடும் மீளஅறவிடத்தக்கவையாக கருதப்படுகின்றன.

கூட்டான சேதஇழப்பு ஏற்பாடு உருவாக்கப்பட்டவை:

- தனிப்பட்ட ரீதியாக முக்கியமானவையாக கருத்திற்கொள்ளப்படாத ஒரே விதமான தன்மைமையான கடன் மற்றும் முற்பணங்களைக் கொண்ட தொகுதிகள்; அத்துடன்
- தனிப்பட்ட ரீதியாக முக்கியமாயினும், தனிப்பட்ட ரீதியியல் சேதமீழ்ந்தவையாக அறியப்படாத சொத்துகளின் தொகுதிகள்.

இந்நிதி 9 இற்கு அமைவாக, தொகுதியின் எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பு கணிப்புகளானவை மாறிலி உள்ளீடுகளினதும் அவற்றின் ஒன்றுக்கொன்று சார்ந்திருக்கும் தன்மைமையானதும் தெரிவு தொடர்பில் ஏதுவாகின்ற பல எண்ணிக்கையான ஊகங்களுடன் கூடிய சிக்கலான மாதிரிகளின் பெறுமதிகள் ஆகும். கணக்கீட்டு தீர்ப்புகளாகவும் மதிப்பீடுகளாகவும் கருத்திற்கொள்கின்ற எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பு மாதிரிகளின் அடிப்படைக் கூறுகள் உள்ளடக்குவன:

- கொடுகடன் இடநேர்வில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பொன்று காணப்படுகின்றதா என்பதனை பண்பீரீதியாக மதிப்பிடுவதற்கும் அத்துடன் அவ்வாறு இருக்குமெனில், ஆயுட்கால எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பு அடிப்படையின் மீது அளவீட்டப்பட்ட நிதியியல் சொத்துக்களுக்கான ஒதுக்கீடுகளுக்கான தொகுதியின் மூலப்பிரமாணம்;
- நிதியியல் சொத்துகளின் எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பானது கூட்டான அடிப்படையில் மதிப்பிடுவதற்கு போது அவற்றின் பிரிவுபடுத்தல்;
- பல்வேறு புள்ளிவிபரவியல் சூத்திரங்கள் மற்றும் உள்ளீடுகள் தெரிவு என்பவற்றை உள்ளடக்குகின்ற எதிர்பார்க்கப்படும் கொடுகடன் இழப்பு மாதிரிகளை உருவாக்குதல்;
- மொத்த உள்ளாட்டு உற்பத்தி வளர்ச்சி, பணவீக்கம், வட்டி வீதங்கள், சொரவணி வீதங்கள் மற்றும் தொழிலின்மை போன்ற பேரண்ட பொருளாதார உள்ளீடுகளுக்கும் தவணைதவறுதல் நிகழுந்தனமை, தவணைதவறுதலில் உள்ள கடன் அளவு மற்றும் தவணைதவறுதல் மூலம் ஏற்படும் நிதியியல் நடட்டம் மீதான தாக்கம் என்பவற்றுக்கும் இடையிலான இணைப்புகளை நிர்ணயித்தல்;

- எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பு மாதிரிகளினால் பேரண்டப் பொருளாதார உள்ளீடுகளை செலுத்துவதற்கு எதிர்பார்க்கும் பேரண்டப் பொருளாதார சூழ்நிலைகளையும் அவற்றின் நிகழுந்தனமை நிறையேற்றங்களையும் தெரிவுசெய்தல்.

2.1.12.4 ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்கள் என்பவற்றின் மீள்விலைமதிப்பீடு

வங்கியினதும் தொகுதியினதும் இறையிலி காணி மற்றும் கட்டடங்கள், மீள்விலைமதிப்பிடப்பட்ட கணக்கில் பிரதிபலிக்கின்றன. இலங்கை கணக்கீட்டு நியமம் (இந்நிதி-13) “சீர்தீர்வுப் பெறுமதி அளவீடு” இன் நியதிகளின் பிரகாரம், இறையிலி காணியினதும் கட்டடங்களினதும் சீர்தீர்வுப் பெறுமதியினை நிர்ணயிப்பதற்காக தொகுதி கயாத்தினை தொழில்சார் விலைமதிப்பீட்டாளர்களை ஈடுபடுத்தியது.

இறையிலி காணியினதும் கட்டடங்களினதும் சீர்தீர்வுப் பெறுமதியினை நிர்ணயிப்பதற்கு பயன்படுத்தப்படும் முறையியல் முக்கிய ஊகங்களும் நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்பு இல. 2.3 இல் மேலும் விளக்கப்பட்டுள்ளன.

2.1.12.5 ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்கள் என்பவற்றின் பயன்பாட்டி ஆயுட்காலம்

ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்கள் என்பவற்றின் எஞ்சிய பெறுமதிகள், பயன்மிக்க ஆயுட்காலம் மற்றும் பெறுமானத்தேய்வு முறைகள் போன்றவற்றை தொகுதி ஒவ்வொரு அறிக்கையிடும் திகதியிலும் மீளாய்கின்றது. இப்பெறுமதிகளினதும் வீதங்களினதும் முறைகளினதும் மதிப்பீட்டில் முகாமைத்துவத் தீர்ப்பு பிரயோகிக்கப்படுகின்றது. ஆதலால் அவை நிச்சயமற்ற தன்மைக்கு உட்படுத்தப்பட்டவையாகும்.

2.1.12.6 நிதியியல் சொத்துக்கள்

அல்லாதவற்றின் சேதஇழப்பு

பிற்போடப்பட்ட வரிச் சொத்து தவிர்ந்த சொத்தொன்றுக்கு தேசஇழப்புக்கான சாத்தியம் உள்ளதா என்பதை ஒவ்வொரு அறிக்கையிடும் திகதியிலும் தொகுதி கணக்கும். அறிகுறி காண்படிதல் அல்லது சொத்தொன்றுக்கான ஆண்டு தேசஇழப்பு பரிசோதனை தேவைப்படுமிடத்து, சொத்தில் மீளப்பெறத்தக்க தொகையை தொகுதி மதிப்பீடும். சொத்தொன்றின் கொண்டுசெல்லப்படும் தொகையானது அதன் மீளப்பெறத்தக்க தொகையை விஞ்சுமிடத்து, சொத்தானது சேதமீழ்ந்துள்ளதாக கருதப்படுவதுடன், அதன் மீளஅறவிடத்தக்க தொகையில் பதிவுசெய்யப்படும்.

2.1.12.7 பிற்போடப்பட்ட வரிச் சொத்து

பிற்போடப்பட்ட வரி இழப்புகள் பயன்படுத்தக் கூடியதாகவிருக்கின்றமைக்கு எதிராக எதிர்கால வரிவிதிக்கத்தக்க இலாபம் கிடைக்கப்பெறும் என்கின்ற நிகழ்வு காணப்படுகின்றது என்ற ரீதியில், வரி இழப்புகளுடன் தொடர்புபட்டு அத்தகைய வரிச் சொத்துகள் இணங்காணப்பட்டுள்ளன. எதிர்கால வரித் திட்டமிடல் மூலோபாயங்களுடன் சேர்த்து எதிர்கால வரி விதிக்கத்தக்க இலாபங்கள் நிகழக்கூடிய காலம் மற்றும் மட்டம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு, இணங்காணப்படக்கூடிய பிற்போடப்பட்ட வரிச்

சொத்து தொகையினை நிர்ணயிப்பதற்கு தீர்ப்பு தேவைப்படுகின்றது.

2.1.12.8 வரையறைசெய்யப்பட்ட நலக் கடப்பாடுகள்

வரையறைசெய்யப்பட்ட நல திட்டங்களின் கிரயமும் அவற்றின் கடப்பாடுகளின் தற்போதைய பெறுமதிகளும் கணிப்பீட்டு பெறுமதிமதிப்பீடுகளை பயன்படுத்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளன. கணிப்பீட்டு பெறுமதிமதிப்பீடானது கழிவு வீதங்கள், சொத்துகள் மீதான எதிர்பார்க்கப்பட்ட வருவாய் வீதங்கள், எதிர்கால சம்பள அதிகரிப்புகள், இறப்பு வீதங்கள் மற்றும் எதிர்கால ஓய்வூதிய அதிகரிப்புகள் என்பன பற்றிய ஊக்கங்களை மேற்கொள்வதனை ஈடுபடுத்திகின்றது.

பொருத்தமான கழிவு வீதத்தினை நிர்ணயிக்கும்போது, முகாமைத்துவமானது ஓய்வூதிய நிதியத்தின் எஞ்சியுள்ள நிறையேற்றப்பட்ட சராசரிக் காலத்தை ஒத்த உயர்தர நிறுவன முறியொன்றின் விளைவை கருத்திற்கொள்கின்றது. சந்தையில் பொருந்துகின்ற உயர்தர நிறுவன முறிகள் காணப்படாதவிடத்து, கால இடர்நேர்வு சீர்செய்யப்பட்ட அரசாங்க முறி விளைவு, கழிவு வீதமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இறப்பு வீதமானது பொதுவாக கிடைக்கத்தக்க இறப்பு வீத அட்டவணைகளை அடிப்படையாக கொண்டமைந்துள்ளது. எதிர்கால சம்பள அதிகரிப்புகளும் ஓய்வூதிய அதிகரிப்புகளும் எதிர்பார்க்கப்பட்ட எதிர்கால பணவீக்க வீதங்களையும் வங்கியின் எதிர்பார்க்கப்பட்ட எதிர்கால சம்பள அதிகரிப்பு வீதத்தையும் அடிப்படையாக கொண்டமைந்துள்ளன.

இத்திட்டங்களின் நீண்டகால தன்மையின் காரணமாக அத்தகைய மதிப்பீடுகள் குறிப்பிடத்தக்க நிச்சயமின்மைக்கு உட்பட்டவையாகும்.

2.1.12.9 ஏற்பாடுகள், கடமைப்பொறுப்புகள் மற்றும் எதிர்பாராச் செலவுகள்

தொகுதியானது சாதாரண தொழில் நடவடிக்கைகளில் அதற்கெதிரான சட்டக் கோரிக்கைகளை பெறுகின்றது. ஏற்பாடுகளை மேற்கொள்வதில் ஏதேனும் பின்னொட்டிகின்ற உரிமைக் கோரிக்கை நேரிடக்கூடியமை தொடர்பில் முகாமைத்துவம் தீர்ப்புகளை மேற்கொள்கின்றது. சட்டக் கோரிக்கைகளை முடிவுறுத்தும் காலம் நிச்சயமற்றதாகவுள்ள-மையினைப்போன்றே பொருளாதார நலன்களின் சாத்தியமான வெளிப்பாய்ச்சல் தொகையும் காணப்படுகின்றது. காலம் குறித்தலும் செலவும் தொடர்புடைய சட்டசீதியான நியாயாதிக்கத்தில் காணப்படும் உரிய செயல்முறையிலேயே இறுதியாக தங்கியிருக்கின்றன.

2.1.12.10 இலங்கை கணக்கீட்டு நியமம் (இந்அந் 16) – குத்தகைகள்

இந்நியமமானது குத்தகைகளை இனங்காணுதல், அளவிடுதல், எடுத்துரைத்தல் மற்றும் வெளிப்படுத்தல் என்பவற்றுக்கான கோட்பாடுகளை எடுத்துரைக்கின்றது. இதன் குறிக்கோள், குத்தகைபெறுநரும் குத்தகைவழங்குநரும் அக்கொடுக்கல்வாங்கல்களை நம்பகமாக பிரதிநிதித்துவப்படுத்துகின்ற விதத்தில் தொடர்புடைய தகவல்களை வழங்குவதனை உறுதிசெய்வதாகும். நிறுவனமொன்றின் நிதியியல் நிலைமை, நிதியியல் செயலாற்றகை மற்றும்

காசுப்பாய்ச்சல் என்பன மீது குத்தகைகள் கொண்டிருக்கின்ற தாக்கத்தினை மதிப்பிடுவதற்கு இந்நிதியியல் கூற்றுக்களை பயன்படுத்துவோருக்கு இத்தகவல்கள் அடிப்படையொன்றினை வழங்குகின்றன. இந்நியமமானது பின்வரும் நியமங்களையும் பொருள்கோடல்களையும் மாற்றீடு செய்கின்றது.

- (அ) இகநி 17 குத்தகைகள்
- (ஆ) சர்வதேச நிதியியல் அறிக்கையில் பொருள்கோடல் குழு 4 ஏற்பாடொன்று குத்தகையொன்றினைக் உள்ளடக்குகின்றதா என்பதை தீர்மானித்தல்;
- (இ) நிலையியல் பொருள்கோடல் குழு- 15 தொழிற்பாட்டுக் குத்தகைகள் - ஊக்கத்தொகைகள்; அத்துடன்
- (ஈ) நிலையியல் பொருள்கோடல் குழு-27 குத்தகையொன்றின் சட்டரீதியான வடிவத்தை ஈடுபடுத்துகின்ற கொடுக்கல்வாங்கல்களின் அடிப்படையை மதிப்பிடுதல்.

கீழே குறித்துரைக்கப்பட்டவை 2019 சனவரி 1 ஆம் திகதியுடைய ஆரம்ப பிரயோக திகதியில் இருந்து பிரயோகிக்கப்பட்டுவருகின்ற இந்அநி 16 இன் பின்பற்றலின் மீதான வங்கியின் கணக்கீட்டுக் கொள்கைகளாகும்.

2.1.12.10.1 குத்தகையொன்றை இனங்காணுதல்

விலைஈட்டுக்கான பரிமாற்றத்தில் காலப்பகுதி ஒன்றுக்காக இனங்காணப்பட்ட சொத்தொன்றினை பயன்படுத்துவதனை கட்டுப்படுத்துவதற்கான உரிமையினை ஒப்பந்தம் வெளிப்படுத்துமாயின் அவ்வொப்பந்தமானது குத்தகையாகும். எனவே, ஒப்பந்தமொன்றின் தொடக்கத்தில் வங்கியானது பின்வரும் விடயங்களை கருத்திற்கொள்வதன் மூலம் ஒப்பந்தமானது குத்தகை ஒன்றா அல்லது குத்தகையினை உள்ளடக்குகின்றதா என்பதை மதிப்பிடுகின்றது.

- 1. இனங்காணப்பட்ட சொத்து கிடைக்கப்பெறும்தன்மை
- 2. இனங்காணப்பட்ட சொத்தின் பயன்பாட்டினை கட்டுப்படுத்துவதற்கான வங்கியின் உரிமை
- 3. இனங்காணப்பட்ட சொத்தின் பயன்பாட்டில் இருந்து அனைத்து பொருளாதார நலன்களையும் கணிசமாக பெற்றுக்கொள்வதற்கான வங்கியின் உரிமை
- 4. இனங்காணப்பட்ட சொத்தின் பயன்பாட்டினை பணிப்பதற்கான வங்கியின் உரிமை

அதற்கமைய, வங்கியானது இந்அநி 16: குத்தகைகள் இன் கீழ் குத்தகையினை உள்ளடக்குகின்ற கிளையொன்றினை தொழிற்படுத்துவதற்காக மற்றும் இயந்திரங்களை பயன்படுத்துவதற்காக வங்கியினால் மேற்கொள்ளப்படும் அனைத்து வாடகை உடன்படிக்கைகளையும் (குறுகிய கால உடன்படிக்கைகள், 12 மாதங்களுக்கு குறைவான மற்றும் குறைந்த பெறுமதி உடன்படிக்கைகள் தவிர) இனங்காண்கின்றது.

2.1.12.10.2 சொத்துகளை பயன்படுத்துவதற்கான குத்தகைபெறுநரின் உரிமை

வங்கியானது சொத்துகளை பயன்படுத்துவதற்கான குத்தகைபெறுநரின் உரிமையினை குத்தகை திகதியின் தொடக்கத்தில் (அதாவது குத்தகை உடன்படிக்கையில் குறித்துரைக்கப்பட்டவாறான

திகதி) இனங்காணுகின்றது. சொத்துகளை பயன்படுத்துவதற்கான குத்தகைபெறுநரின் உரிமையானது ஏதேனும் ஒன்றுதிரண்ட பெறுமானத்தேய்வு மற்றும் சேதஇழப்பு நட்டங்களை கழித்து செலவில் அளவிடப்படுவதுடன் குத்தகைப் பொறுப்புகளில் ஏதேனும் மீள்அளவிடப்படக்கா சீர்செய்யப்படுகின்றது. சொத்துகளை பயன்படுத்துவதற்கான குத்தகைபெறுநரின் உரிமைச் செலவானது இனங்காணப்பட்ட குத்தகைப் பொறுப்புகளின் தொகை மற்றும் ஏதேனும் கிடைக்கப்பெற்ற குத்தகை ஊக்குவிப்புக்களை கழித்து தொடக்கத் திகதியன்று அல்லது அதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட குத்தகை கொடுப்பனவுகள் என்பவற்றை உள்ளடக்குகின்றது. குத்தகை தவணைக் காலத்தின் இறுதியில் குத்தகைச் சொத்தின் சொத்தானமையை பெற்றுக்கொள்வதற்கு வங்கி நியாயமானவில் நிச்சயமில்லாதவிடத்து, இனங்காணப்பட்ட சொத்துகளை பயன்படுத்துவதற்கான குத்தகைபெறுநரின் உரிமை, அதன் மதிப்பிடப்பட்ட பயன்பாட்டு ஆயுட்காலத்தினையும் குத்தகை தவணையினையும் விட குறைவாக நேர்கோட்டு அடிப்படையில் பெறுமானத்தேய்வு செய்யப்பட்டுகின்றது. சொத்துகளை பயன்படுத்துவதற்கான குத்தகைபெறுநரின் உரிமையானது சேதஇழப்புக்கு உட்படுவதில்லை.

2.1.12.10.3 குத்தகைப் பொறுப்புகள்

குத்தகை திகதியின் தொடக்கத்தில், வங்கியானது குத்தகை தவணைக் காலத்தின் மீது மேற்கொள்ளப்படவுள்ள குத்தகை கொடுப்பனவுகளின் தற்போதைய பெறுமதியில் அளவிடப்பட்ட குத்தகைப் பொறுப்புகளை இனங்காண்கின்றது. குத்தகை கொடுப்பனவுகளானவை கிடைக்கப்பெறத்தக்க ஏதேனும் ஊக்கத்தொகைகளை கழித்து நிலையான கொடுப்பனவுகள் (கட்டாய நிலையான கொடுப்பனவுகள் உள்ளடங்கலாக), சுட்டி அல்லது வீதமொன்றைச் சார்ந்து மாறுபடத்தக்க குத்தகை கொடுப்பனவுகள், மற்றும் எஞ்சியிருக்கின்ற பெறுமதி உத்தவாதங்களின் கீழ் கொடுப்பனவு செய்யப்படுவதற்கு எதிர்பார்க்கப்பட்ட தொகைகள் என்பவற்றை உள்ளடக்குகின்றது. குத்தகை நிபந்தனானது குத்தகையினை முடிவுறுத்துவதற்கான தெரிவினை வங்கி பிரயோகிப்பதனை பிரதிபலிக்குமாயின், வங்கியினால் பிரயோகிக்கப்படவுள்ள நியாயமாக நிச்சயமான கொடுப்பனவு தெரிவொன்றின் பிரயோக விலை மற்றும் குத்தகையினை முடிவுறுத்துவதற்கான தண்டப்பண கொடுப்பனவுகள் என்பவற்றையும் குத்தகை கொடுப்பனவுகள் உள்ளடக்குகின்றன. சுட்டியொன்றை அல்லது வீதமொன்றைச் சார்ந்திருக்காத மாறுபடத்தக்க குத்தகை கொடுப்பனவுகள், கொடுப்பனவு இடம்பெறுதல்களை தூண்டுகின்ற நிகழ்வு அல்லது நிலமைக் காலத்தில் செலவாக இனங்காணப்படுகின்றது. குத்தகை கொடுப்பனவுகளின் தற்போதைய பெறுமதியினைக் கணிக்கின்ற போது, குத்தகையின் உள்ளார்ந்த வட்டி வீதம் உடனடியாகநிர்ணயிக்கப்பட முடியாமலிருப்பின் வங்கியானது குத்தகையின் தொடக்க திகதியில் திறைசேரி முறி வீதத்தினை (திறைசேரி முறியின் காலம் குத்தகைக் காலத்தை ஒத்ததாக இருத்தல் வேண்டும்) பயன்படுத்துகின்றது. தொடக்கத் திகதியின் பின்னர், குத்தகைப் பொறுப்புகளின் தொகையானது வட்டி திரள்வினை பிரதிபலிப்பதற்கு அதிகரிக்கப்படுவதுடன் செலுத்தப்பட்ட குத்தகை

➔ நிதியியல் கூற்றுகளுக்கான குறிப்புகள்

கொடுப்பனவுகளுக்காக குறைக்கப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக, குத்தகைப் பொறுப்புகளின் கொண்டுசெல்லும் தொகையானது குத்தகை தவணைக் காலத்தில் திருத்தமொன்று, மாற்றமொன்று, கட்டாய நிலையான குத்தகை கொடுப்பனவுகளில் அல்லது ஏதுவாகின்ற சொத்தை கொள்வனவுசெய்வதற்கான மதிப்பீட்டில் மாற்றம் போன்றன காணப்படுமாயின் மீள அளவிடப்படுகின்றது.

2.1.12.10.4 குறுகிய கால குத்தகைகளும் குறைந்த பெறுமதியுடைய சொத்துகளின் குத்தகைகளும்

தொகுதியானது அதன் குறுகிய கால குத்தகைகளுக்கு (அதாவது தொடக்கத் திகதியில் இருந்து 12 மாத அல்லது அதற்கு குறைவான தவணைக் காலத்தை திருத்தமொன்று அத்துடன் கொள்வனவு தெரிவுவொன்றினை உள்ளடக்காத குத்தகைகளுக்கு குறுகிய கால குத்தகை இனங்காணல் விதிவிலக்கினை பிரயோகிக்கின்றது. குறைந்த பெறுமதியுடையதாக கருதப்படுகின்ற குறைந்த பெறுமதி சொத்துகள் குத்தகை இனங்காணல் விதிவிலக்கிணையும் தொகுதி பிரயோகிக்கின்றது. குறுகிய கால குத்தகைகள் மற்றும் குறைந்த பெறுமதி சொத்துகள் மீதான குத்தகை கொடுப்பனவுகள், குத்தகை தவணைக் காலத்தின் மீது நேர் கோட்டு அடிப்படையில் செலவாக இனங்காணப்படுகின்றன. ஏதுவாகின்ற சொத்தின் பெறுமதியானது ரூபா 1 மில்லியனுக்கு குறைவாக அல்லது சமமாக காணப்படுமாயின் வங்கி அதனை குறைந்த பெறுமதியுடைய குத்தகை சொத்துகளாக கருதுகின்றது.

2.1.12.10.5 மீளப்படுத்தல் தெரிவுகளுடன் கூடிய குத்தகை தவணைக் காலத்தினை நிர்ணயிப்பதில் முக்கியமான தீர்ப்பு

நிறைவேற்றப்படுவதற்கு நியாயமளவில் நிச்சயம் காணப்படுமாயின் அல்லது சாத்தியமாக காணப்படுமெனில், குத்தகையினை நீடிப்பதற்கான தெரிவொன்றினால் உள்ளடக்கப்படும் எவையேனும் காலப்பகுதிகளுடன் அல்லது நிறைவேற்றப்பட்டா-மைக்கு நியாயமானவா நிச்சயம் காணப்படுமாயின் குத்தகையினை முடிவுறுத்துவதற்கான தெரிவொன்றினால் உள்ளடக்கப்படும் எவையேனும் காலப்பகுதிகளுடன் ஒன்றுசேர்த்து தவணைக் காலத்தினை இரத்துச்செய்ய முடியாத குத்தகைத் தவணைக் காலமாக தொகுதி நிர்ணயிக்கின்றது. மீளப்படுத்தப்படுவதற்கான தெரிவினை நிறைவேற்றுவதற்கு நியாயமான நிச்சயம் காணப்படுகின்றதா என்பதை மதிப்பிடுவதில் தொகுதி தீர்ப்பினை பிரயோகிக்கின்றது. அதாவது, மீளப் படுத்தலினை நிறைவேற்றுவதற்கு அதற்கு பொருளாதார ஊக்கத்தொகை ஒன்றினை தோற்றுவிக்கின்ற அனைத்து தொடர்புடைய காரணிகளையும் அது கருத்திற்கொள்கின்றது. தொடக்கத் திகதியின் பின்னர் மீளப்படுத்தப்படுவதற்கான தெரிவினை நிறைவேற்றுவதற்காக (அல்லது நிறைவேற்றாமலுக்கு) தொகுதியின் கட்டுப்பாட்டில் காணப்படுகின்ற அத்துடன் அதன் இயலுமையினை பாதிக்கின்ற முக்கிய நிகழ்வு அல்லது சூழ்நிலைகளில் மாற்றம் காணப்படுமாயின், குத்தகை தவணைக் காலத்தினை அது மீள மதிப்பிடுகின்றது. ஒப்பந்தமானது குத்தகையினை நீடிப்பதற்கு அல்லது முடிவுறுத்துவதற்கான தெரிவுகளை கொண்டிருக்குமிடத்து, குத்தகை தவணைக் காலத்தினை தீர்மானிப்பதில்

தொகுதி நடந்த நிகழ்வின் தன்மையினை பயன்படுத்துகின்றது. அதற்கமைய, தொகுதி மற்றும் குத்தகைகொடுநர் மூலம் கைச்சாத்திடப்பட்ட வாடகை ஒப்பந்தங்களினால் உள்ளடக்கப்படும் காலப்பகுதியின் அடிப்படையிலமைந்த வருடங்களின் எண்ணிக்கையாக தொகுதி குத்தகை தவணைக் காலத்தினை இனங்கண்டுள்ளது.

2.1.12.10.6 அளவீடு

தொகுதியானது 2019.01.01 கொண்ட ஆரம்ப பிரயோக திகதியுடன் மாற்றம்செய்யப்பட்ட முன்கூட்டியே பொருந்தக்கூடிய பின்பற்றல் முறையினைப் பயன்படுத்தி இந்நிதி 16 ஐப் பின்பற்றியது. இம்முறையின் கீழ், ஆரம்பத் திகதியில் இனங்காணப்பட்ட நியமத்தினை முதன்முறையாக பிரயோகிப்பதன் ஒன்றுதிண்ட விளைவுடன் முன்கூட்டியே பொருந்தக்கூடிய நியமம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. மாற்றம்செய்யப்பட்ட முன்கூட்டியே பொருந்தக்கூடிய அணுகுமுறையினைப் பயன்படுத்தி வங்கி, இந்நிதி 16 ஐப் பிரயோகிப்பதனால்,

- முன்னர் அறிக்கையிடப்பட்டவாறான ஒப்பீடுகளை தொகுதி விட்டுவிடுகின்றது.
- மாறுதலடையும்போது சொத்திற்கும் பொறுப்பிற்கும் இடையிலான ஏதேனும் வேறுபாடு, ஆரம்ப பிடித்துவைக்கப்பட்ட உழைப்புகளில் இனங்காணப்பட்டுள்ளது
- குத்தகையின் தொடக்கத்திலிருந்து இந்நிதி 16 பிரயோகிக்கப்பட்டிருந்தாற்போன்று, சொத்தினைப் பயன்படுத்துவதற்கான குத்தகைபெறுநரின் உரிமையினை அளவீடுசெய்கின்றது (ஆனால் மாறுதல் திகதியில் கழிவிடல் வித்தினை பயன்படுத்தி)

சொத்தினைப் பயன்படுத்துவதற்கான குத்தகைபெறுநரின் உரிமையினதும் குத்தகைப் பொறுப்பினதும் ஆரம்ப அளவீடு

சொத்தினைப் பயன்படுத்துவதற்கான குத்தகைபெறுநரின் உரிமையானது ஆரம்பத்தில் 2019.01.01 அன்று உள்ளவாறு நிலுவையாக ஆக்கப்பட்ட ஏதேனும் முற்பணங்களுக்கு சீர்செய்யப்பட்ட அனைத்து குத்தகை வாடகைகளினதும் தற்போதைய பெறுமதியில் அளவிடப்பட்டுள்ளது. குத்தகைப் பொறுப்பானது தொடக்கத் திகதியில் எஞ்சியுள்ள குத்தகைக் காலப்பகுதியின் மீது எதிர்கால குத்தகை வாடகைகளின் தற்போதைய பெறுமதியில் ஆரம்பத்தில் அளவிடப்பட்டுள்ளன.

சொத்தினைப் பயன்படுத்துவதற்கான குத்தகைபெறுநரின் உரிமையினதும் குத்தகைப் பொறுப்பினதும் தொடர்ந்துவருகின்ற அளவீடு

தொடக்கத் திகதிக்கு பின்னர் வங்கியானது செலவு மாதிரியொன்றினைப் பிரயோகித்து சொத்தினைப் பயன்படுத்துவதற்கான குத்தகைபெறுநரின் உரிமையினை அளவிடும். இச்சொத்துக்கள், நேர்-கோட்டு முறையினைப் பயன்படுத்தி 2019.01.01 அன்று உள்ளவாறு நிலுவை குத்தகை தவணைக்கு கடன்தீர்ப்பு செய்யப்பட்டுள்ளது. குத்தகை கொடுப்பின் தொடர்ந்து வருகின்ற அளவீடானது குத்தகை வட்டியினை அதிகரிப்பதன் மூலமும் குத்தகை கொடுப்பனவுகளை குறைப்பதன் மூலமும் மேற்கொள்ளப்படுகின்றது.

கழிவு வீதம்

எதிர்கால வாடகைக் கொடுப்பனவுகளை கழிப்பதற்கு குத்தகைபெறுநர் அதிகரித்துச்செல்லும் கடன்பெறுதல் வித்தினை பிரயோகிக்க வேண்டும். அதாவது

“அதனையொத்த தவணைக் காலத்தின் மீது, அதனையொத்த பிணையுடன், அதனையொத்த பொருளாதாரச் சூழலில் சொத்தினைப் பயன்படுத்துவதற்கான குத்தகைபெறுநரின் உரிமைக்கு அதனையொத்த பெறுமதியினைக் கொண்ட சொத்தினை பெற்றுக்கொள்வதற்கு தேவையான நிதியங்களை கடன்பெறுவதற்கு குத்தகைபெறுநர் செலுத்தவேண்டிய வட்டி வீதம்” ஒரேமாதிரியான குத்தகை காலப்பகுதியுடன் கூடிய குத்தகைகளுக்கு தொகுதி தனியொரு கழிவு வீதமொன்றினை பிரயோகிக்கின்றது.

ஒப்பந்தமொன்றின் கூறுகளை வேறாக்கல்

குத்தகைக் கூறுகளில் இருந்து குத்தகையற்ற கூறுகளை வேறுபடுத்தாத நடைமுறைச் சூழலுக்கேற்றவாறு இசைவான விதத்தில் பிரயோகிப்பதனை தொகுதி தெரிவுசெய்கின்றது என்பதுடன் அதற்கு பதிலாக ஒவ்வொரு குத்தகைக் கூறையும் அத்துடன் எவையேனும் இணையுபெற்ற குத்தகையல்லா கூறுகளையும் தனியொரு குத்தகை கூறாக கொள்கிறது.

ஆரம்ப நேரடிச் செலவுகள்

தொகுதியானது நடைமுறைச் சூழலுக்கேற்றவாறு ஆரம்ப பிரயோக திகதியன்று சொத்தினைப் பயன்படுத்துவதற்கான குத்தகைபெறுநரின் உரிமை அளவிட்டிலிருந்தான ஆரம்ப நேரடிச் செலவுகளை உள்ளடக்குவதில்லை.

2.2 கணக்கீட்டு கொள்கைகளில் மாற்றங்கள்

2022 ஆண்டின் போது கணக்கீட்டுக்கொள்கைகளில் முக்கிய மாற்றங்கள் இடம்பெறவில்லை.

2.2 சீர்மதிப்புப் பெறுமதி அளவீடு

“சீர்மதிப்புப் பெறுமதி” என்பது பிரதான அளவிட்டுத் திகதியில் அல்லது அது கிடைக்காத பட்சத்தில், அத்திகதியில் தொகுதி அணுகுமுறையினை கொண்டுள்ள மிகவும் அணுகுமிகக் சந்தையில்தான் சந்தை பங்கேற்பாளர்களுக்கிடையில் ஒருங்குறையான கொடுக்கலொன்றாக ஒன்றில் சொத்தொன்றை விற்பனைசெய்வதற்கு கிடைக்கப்பெறக்கூடிய அல்லது பொறுப்பொன்றினை மாற்றல்செய்வதற்கு கொடுப்பனவுசெய்யப்படக்கூடிய விலையாகும். பொறுப்பொன்றின் சீர்மதிப்புப் பெறுமதியானது அதன் செயலாற்றமற்ற இடர்நேர்வினை பிரதிபலிக்கின்றது.

தொகுதியானது செயற்பாடுமிக்க சந்தையொன்றில் சாதனமொன்றின் சீர்மதிப்புப் பெறுமதியினை அச்சாதனத்திற்காக செயற்பாடுமிக்க சந்தையொன்றில் குறிக்கப்பட்ட விலையினை பயன்படுத்தி அளவிடுகின்றது. முன்னெடுக்கப்படும் அடிப்படையொன்றில் விலையிடல் தகவல்களை வழங்குவதற்கு போதிய நிகழ்ந்தமை மற்றும் அளவு என்பவற்றுடன் சொத்தொன்றிற்கான அல்லது பொறுப்பொன்றிற்கான கொடுக்கலொன்றாக இடம்பெறுமாயின் அச்சந்தை செயற்பாடுமிக்க சந்தையாக கருத்தில் கொள்ளப்படுகின்றது.

செயற்பாடுமிக்க சந்தையொன்றில் குறிக்கப்பட்ட விலை எதுவும் காணப்படவில்லையாயின், அப்போது தொகுதியானது தொடர்புடைய அவதானிக்கத்தக்க உள்ளீடுகளின் பயன்பாட்டை உச்சப்படுத்துகின்ற அத்துடன் அவதானிக்க முடியாத உள்ளீடுகளின் பயன்பாட்டை குறைக்கின்ற விலைமதிப்பீட்டு நுட்பங்களை பயன்படுத்துகின்றது. தெரிவுசெய்யப்பட்ட

மதிப்பீட்டு நுட்பமானது கொடுக்கல்வாங்கல் ஒன்றினை விலைகுறிப்பதில் சந்தை பங்கேற்பாளர்கள் கருத்தில் கொள்கின்ற அனைத்து காரணிகளையும் உள்ளடக்குகின்றது.

சந்தைப் பங்கேற்பாளர்கள் அவர்களது சிறந்த பொருளாதார நலனுக்காக செயற்படுவார்களாயின், சொத்தை அல்லது பொறுப்பை விலைகுறிக்கின்ற போது சந்தை பங்கேற்பாளர்கள் சீர்தரப்பட்டு பெறுமதி படிநிலையினை பயன்படுத்துவர் என்ற ஊகங்களைப் பயன்படுத்தி சொத்தொன்றின் அல்லது பொறுப்பொன்றின் சீர்தரப்பட்டு பெறுமதி அளவிடப்படுகின்றது.

தொகுதியானது மாற்றம் ஏற்பட்டுள்ள காலப்பகுதியான அறிக்கையிலும் காலப்பகுதியின் இறுதியில் உள்ளவாறு சீர்தரப்பட்டு பெறுமதி படிநிலையின் மட்டங்களுக்கிடையிலான மாற்றல்களை இனங்காணுகின்றது.

நிதியல்லாத சொத்தொன்றின் சீர்தரப்பட்டு பெறுமதி அளவீடானது சொத்தின் உச்ச மற்றும் சிறந்த பயன்பாட்டில் அதனை பயன்படுத்துவதன் மூலம் அல்லது சொத்தின் உச்ச மற்றும் சிறந்த பயன்பாட்டில் அதனைப் பயன்படுத்தும் மற்றும் மொரு சந்தைப் பங்கேற்காளருக்கு அதனை விற்பனைசெய்வதன் மூலம் பொருளாதார நலன்களை ஈடுபடுத்தக்கான சந்தைப் பங்கேற்பாளரின் இயலுமையினை கருத்திற்கொள்கின்றது. காணி மற்றும் கட்டடங்கள் போன்ற முக்கிய சொத்துகளின் விலைமதிப்பீட்டிற்காக வெளிவாரி தொழில்சார் விலைமதிப்பீட்டாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

நிதியியல் சொத்துகள் மற்றும் பொறுப்புகள் பற்றிய சீர்தரப்பட்டு பெறுமதி தொடர்பான பகுப்பாய்வொன்று 402 தொடக்கம் 407 ஆம் பக்கங்களில் குறிப்பு இல. 56 இல் தரப்பட்டுள்ளது.

2.4 முக்கிய கணக்கீட்டுக் கொள்கைகள் - பொது

2.4.1 திட்டநுட்பமான அடிப்படை

வங்கியினதும் தொகுதியினதும் நிதியியல் கூற்றுகள், இந்நிதி 10 - "திரட்டிய நிதியியல் கூற்றுகள்" மற்றும் இகதி 27- "திரட்டிய மற்றும் வேறான நிதியியல் கூற்றுகள்" ஆகிய நியதிகளுக்கமையாக வங்கியினதும் அதன் துணைநிறுவனத்தினதும் நிதியியல் கூற்றுகளை உள்ளடக்குகின்றன.

2.4.1.1 தொழில் ஒருங்கிணைப்புகள்

"தொழில் ஒருங்கிணைப்புகள்" (இந்நிதி 03) மீதான இலங்கை கணக்கீட்டு நியமத்திற்கு அமைவாக தொகுதிக்கு கட்டுப்படுத்தல் கைமாற்றப்படுகின்ற போது கையகப்படுத்தல் முறைமையினை பயன்படுத்தி தொழில் ஒருங்கிணைப்புகள் கணக்கிற்கொள்ளப்படுகின்றது. கையேற்றலில் விலையீடு கைமாற்றப்பட்டு கையகப்படுத்தப்பட்ட இனங்காணத்தக்க தேறிய சொத்துகள் சீர்தரப்பட்டு பெறுமதியில் அளவிடப்படுகின்றன. தோன்றுகின்ற ஏதேனும் நல்லெண்ணம் சேதஇழப்பிற்காக வருடாந்தம் பரிட்சிக்கப்படுகின்றது. பேரம்பேசுதல் கொள்வனவு மீதான ஏதேனும் இலாபம், இலாபத்தில் அல்லது நட்டத்தில் உடனடியாக இனங்காணப்படுகின்றது. கொடுக்கல்வாங்கல் செலவுகள் அவை படுகடன் அல்லது பங்குரிமையுடனான பிணையங்களுடன் தொடர்புள்ளதாயின் தவிர ஏற்பட்ட செலவாக்கப்படுகின்றன.

கைமாற்றப்பட்ட விலையீடானது ஏற்கனவே இருந்த தொடர்புகளை தீர்ப்பளவுசெய்தலுடன் தொடர்புடைய தொகைகளை உள்ளடக்குவதில்லை. அத்தகைய தொகைகள் பொதுவாக இலாபத்தில் அல்லது நட்டத்தில் இனங்காணப்படுகின்றன.

ஏதேனும் எதிர்பாரா விலையீடானது கையகப்படுத்தல் திகதியன்று சீர்தரப்பட்டு பெறுமதியில் அளவிடப்படுகின்றது. நிதியியல் சாதனம் பற்றிய வரைவிலக்கணத்தை நிறைவுசெய்கின்ற எதிர்பாரா விலையீட்டினை கொடுப்பனவுசெய்வதற்கான கட்டப்பட்டு பங்குரிமையுடனான வகைப்படுத்தப்படுத்தப்படுமாயின், அது மீள் அளவீடு செய்யப்படுவதில்லை என்பதுடன் தீர்ப்பளவானது பங்குரிமையுடனானது கணக்கில்கொள்ளப்படுகின்றது. வேறுவிதத்தில், எதிர்பாரா விலையீட்டின் சீர்தரப்பட்டு பெறுமதியில் காணப்படும் தொடர்ந்து வருகின்ற மாற்றங்கள், இலாபம் அல்லது நட்டத்தில் இனங்காணப்படுகின்றன.

2.4.1.2 குறைந்த எண்ணிக்கை பங்குரிமையாளர் அக்கறைகள்

குறைந்த எண்ணிக்கை பங்குரிமையாளர் அக்கறைகள் பற்றிய விபரங்கள் 355 ஆம் பக்கத்தில் குறிப்பு இல. 47 இல் தரப்பட்டுள்ளன.

2.4.1.3 துணைநிறுவனங்கள்

வங்கிக்கு கட்டுப்பாடு மாற்றப்பட்ட திகதியிலிருந்தும் துணைநிறுவனத்தின் நிதியியல் கூற்றுகள் முழுமையாக திரட்டப்பட்டுள்ளதுடன் அத்தகைய கட்டுப்பாடு நிறுத்தப்படும் திகதி வரை திரட்டப்படுதல் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும். ஏதேனும் நிறுவனமொன்றின் செயற்பாடுகளிலிருந்து நலன்களைப் பெறுவதற்காக நிதியியல் மற்றும் தொழிற்படுத்தல் கொள்கைகளை ஆளுவதற்கு வங்கிக்கு அதிகாரம் உள்ளவரை கட்டுப்படுத்தல் தொடர்ந்தும் இருக்கும். திரட்டுதல் நோக்கத்திற்கான வங்கியின் துணைநிறுவனத்தின் நிதியியல் கூற்றுக்கள் தேசிய சேமிப்பு வங்கியைப் போன்று அதே அறிக்கையிலும் காலத்திற்காக ஒரேமாதிரியான கணக்கீட்டு கொள்கைகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளன.

2.4.1.4 கட்டுப்படுத்தலை இழத்தல்

துணைநிறுவனம் ஒன்றினை கட்டுப்படுத்துவதனை தொகுதி இழக்கின்ற போது துணைநிறுவனத்தின் சொத்துகளையும், பொறுப்புகளையும் அது இனங்காணாது என்பதுடன் ஏதேனும் தொடர்புடைய குறைந்த எண்ணிக்கை பங்குரிமையாளர் அக்கறைகள் மற்றும் பங்குரிமையின் வேறு கூறுகள் என்பனவும் இனங்காணப்படாது. விளைகின்ற ஏதேனும் இலாபம் அல்லது நட்டம் இலாபத்தில் அல்லது நட்டத்தில் இனங்காணப்படுகின்றது. முன்னால் துணைநிறுவனத்தின் தக்கவைக்கப்பட்ட ஏதேனும் நலன் கட்டுப்படுத்தல் இழக்கப்படுகின்ற போது சீர்தரப்பட்டு பெறுமதியில் அளவிடப்படுகின்றது.

2.4.1.5 இணைநிறுவனங்கள்

விபரங்கள் 318 ஆம் பக்கத்தில் குறிப்பு இல. 25 இல் தரப்பட்டுள்ளன.

2.4.1.6 திரட்டுதலின் மீது இல்லாதொழிக்-கப்பட்ட கொடுக்கல்வாங்கல்கள்

குழுக்களுக்கான கொடுக்கல்வாங்கல்களிலிருந்து விளைகின்ற அனைத்து குழுக்களுக்கான மீதிகள், வருமானம்

மற்றும் செலவுகள் அத்துடன் தேறாத இலாபங்கள் மற்றும் நட்டங்கள் என்பன திரட்டிய நிதியியல் கூற்றுகள் தயாரிக்கின்ற போது முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டன. 359 மற்றும் 360 ஆம் பக்கங்களில் உள்ள முறையே குறிப்பு இல. 49.3 மற்றும் 49.4 - துணைக்கம்பனிக்குடனான கொடுக்கல்வாங்கல் ஐப் பார்க்க.

2.4.2 வெளிநாட்டு நாணய கொடுக்கல்வாங்கல்களும் மீதிகளும்

வெளிநாட்டு நாணயத்திலான அனைத்து கொடுக்கல்வாங்கல்களும் கொடுக்கல்வாங்கல் நடைபெற்ற திகதியில் நிலவிய நாணயமாற்று வீதத்தைப் பயன்படுத்தி தொழிற்பாட்டு நாணயமான இலங்கை ரூபாவிற்கு மாற்றப்படுகின்றன.

அறிக்கையிலும் திகதியில் வெளிநாட்டு நாணயத்தில் வகைப்படுத்தப்பட்ட நாணய சொத்துகளும் பொறுப்புகளும் அறிக்கையிலும் அத்திகதியில் ஆளுகின்ற நடு நாணயமாற்று வீதத்தினைப் பயன்படுத்தி இலங்கை ரூபாவில் மீள் நாணயமாற்றம் செய்யப்பட்டுள்ளன. நாணய விடயங்களில் தீர்ப்பளவில் ஏற்படும் அல்லது ஆரம்பத்தில் அவை பதிவுசெய்யப்பட்டவற்றிலிருந்து வேறுபட்ட வீதத்தில் நாணய விடயங்களை மாற்றும்போது ஏற்படுகின்ற அனைத்து செலாவணி வேறுபாடுகளும் அவை ஏற்பட்ட காலப்பகுதியில் வருமானக் கூற்றில் இனங்காணப்பட்டுள்ளன.

வெளிநாட்டு நாணயத்தில் வரலாற்று ரீதியான கிரயத்தில் அளவீடு செய்யப்படும் நாணயமல்லாத விடயங்கள், ஆரம்பக் கொடுக்கல்வாங்கல் செய்யப்பட்ட திகதிகளின் நாணயமாற்று வீதத்தினை பயன்படுத்தி மாற்றம் செய்யப்படும். வெளிநாட்டு நாணயத்தில் சீர்தரப்பட்டு பெறுமதியில் அளவீடு செய்யப்பட்ட நாணயமல்லாத விடயங்கள், சீர்தரப்பட்டு பெறுமதி நிர்ணயிக்கப்பட்ட திகதியிலான நாணயமாற்று வீதங்களை பயன்படுத்தி மாற்றம் செய்யப்படும்.

வெளிநாட்டு நாணய வங்கித்தொழில் அலகின் நிதியியல் நிலைமைக் கூற்றானது, அறிக்கையிலும் திகதியிலான நடு செலாவணி வீதத்தில் இலங்கை ரூபாக்க்கு மாற்றப்பட்டது. வெளிநாட்டு நாணய வங்கித்தொழில் அலகின் கொடுக்கல்வாங்கல்கள், மேற்குறித்த கொள்கைக்கு அமைவாக பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன் ஏற்பட்ட இலாபங்கள்/நட்டங்கள் வருமானக் கூற்றில் இனங்காணப்பட்டுள்ளன.

2.5 முக்கிய கணக்கீட்டு கொள்கைகள் - சொத்துகளையும் பொறுப்புகளையும் இனங்காணாதல்

நிதியியல் சாதனங்கள்

2018 சனவரி 01 அன்று அல்லது அதற்கு பின்னர் ஆரம்பிக்கின்ற ஆண்டறிக்கையிலும் காலப்பகுதிகளுக்காக இந்நிதி 9 - நிதியியல் சாதனங்கள்" இகதி 39 இணை பதிலீடுசெய்தது. இகதி 39 இற்கமைய, காப்பு கணக்கீட்டினை தொடர்ந்து பிரயோகிப்பதற்கு இந்நிதி 9 இன் கீழ் அனுமதிக்கப்பட்ட கொள்கைத் தெரிவொன்றாக வங்கி தெரிவுசெய்தது.

➔ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

2.5.1 நிதியியல் சாதனங்கள் - ஆரம்ப இனங்காணல், வகைப்படுத்தல் மற்றும் அதனைத் தொடர்ந்த அளவீடு

2.5.1.1 இனங்காணப்பட்ட தகவல்

கடன்கள் மற்றும் முற்பணங்கள், வைப்புகள் மற்றும் பின்னிகழ்வுப் பெறுமதிகள் போன்றவற்றினை தொகுதி அவை உருவாக்கப்பட்ட திகதியில் இனங்காண்கின்றது. வாடிக்கையாளர்களுக்கான கடன்களும் முற்பணங்களும் வாடிக்கையாளரின் கணக்குகளுக்கு நிதியங்கள் மாற்றல்செய்யப்படுகின்ற போது இனங்காணப்படுகின்றன. வைப்பாளர்களுக்கு செலுத்தவேண்டிய நிலுவைகளை வங்கிக்கு நிதியங்கள் மாற்றல்செய்யப்படுகின்ற போது வங்கி இனங்காண்கின்றன. அனைத்து ஏனைய நிதியியல் சாதனங்களும் (கிரமமான வழி மூலமான நிதியியல் சொத்துகளின் கொள்வனவு மற்றும் விற்பனைகள் உள்ளடங்கலாக) வர்த்தக திகதியில் அதாவது சாதனத்தின் ஒப்பந்தம்செய்யும் ஏற்பாடுகளின் ஒரு தரப்பினராக தொகுதி ஆளுகின்ற திகதியன்று இனங்காணப்படுகின்றன.

2.5.1.2 நிதியியல் சாதனங்களை இனங்காணலும் ஆரம்ப அளவீடும்

ஆரம்ப இனங்காணலில் நிதியியல் சாதனங்களை வகைப்படுத்தலானது குறிப்புகள் 2.5.1.4.1 மற்றும் 2.5.1.4.2 ஆகியவற்றில் விவரிக்கப்பட்டவாறு அவற்றின் ஒப்பந்த நியதிகள் மற்றும் சாதனங்களை முகாமைசெய்வதற்கான தொழில் மாதிரி என்பனவற்றைச் சார்ந்துள்ளது.

இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர்திருத்தம் பெறுமதியில் பதிவுசெய்யப்பட்ட நிதியியல் சொத்துகள் மற்றும் நிதியியல் பெறுமதிகள் என்ற விடயங்கள் தவிர, நிதியியல் சாதனங்கள் ஆரம்பத்தில் அவற்றின் சீர்திருத்தம் பெறுமதியில் (குறிப்பு 56 இல் வரைவிலக்கணம் செய்யப்பட்டவாறு) அளவிடப்பட்டு, கொடுக்கல்வாங்கல் செலவுகள் இத்தொகைக்கு சேர்க்கப்பட்டுள்ளன அல்லது இத்தொகையிலிருந்து கழிக்கப்பட்டுள்ளன. வர்த்தக கிடைக்கப்பெறத்தக்கவை, கொடுக்கல்-வாங்கல் விலையில் அளவிடப்படுகின்றன. ஆரம்ப இனங்காணலின் போது நிதியியல் சாதனங்களின் சீர்திருத்தம் பெறுமதியானது கொடுக்கல்வாங்கல் விலையிலிருந்து வேறுபடுகின்றபோது, வங்கியும் தொகுதியும் கீழே விவரிக்கப்பட்டவாறு நாள் 1 இலாபம் அல்லது நட்டத்திற்கு கணக்கிடுகின்றன.

2.5.1.3 'நாள் 1' இலாபம் அல்லது நட்டம்

ஒரேமாதிரியான சாதனத்தின் ஏனைய அவதானிக்கத்தக்க நடப்புச் சந்தையின் கொடுக்கல்வாங்கல்களின் சீர்திருத்தம் பெறுமதியிலிருந்து அல்லது அவதானிக்கத்தக்க சந்தைகளிலிருந்தான தரவுகளை மட்டுமே உள்ளடக்குகின்ற மாதிரிகளின் மதிப்பீட்டு நூட்பமொன்றின் அடிப்படையில் அமைந்த சீர்திருத்தம் பெறுமதியிலிருந்து கொடுக்கல்வாங்கல் விலை வேறுபடும்போது, தொகுதியானது கொடுக்கல்வாங்கல் விலை மற்றும் சீர்திருத்தம் பெறுமதி ('நாள் 1' இலாபம் அல்லது நட்டம்) என்பவற்றுக்கிடையிலான வேறுபாட்டினை உடனடியாக இனங்காண்கின்றது. அவதானிக்கப்பட முடியாத தரவுகளைப் பயன்படுத்தி சீர்திருத்தம் பெறுமதி தீர்மானிக்கப்படுமிடத்தான சந்தர்ப்பங்களில் கொடுக்கல்வாங்கல் விலை மற்றும் மாதிரிப் பெறுமதி என்னவற்றுக்கிடையிலான வேறுபாடானது

உள்ளீடுகள் அவதானிக்கத்தக்கதாயிருக்கும் போது மாத்திரம் அனைத்தையும் உள்ளடக்கிய வருமானக் கூற்றில் இனங்காணப்படும் அல்லது அச்சாதனம் இனங்காணப்படாதிருக்கும் போது கொடுக்கல்வாங்கல் விலை மற்றும் சீர்திருத்தம் பெறுமதி என்னவற்றுக்கிடையிலான வேறுபாடானது வருமானக் கூற்றில் இனங்காணப்படுகின்றது. ஒரே மாதிரியாகப் பொருந்தக் கூடிய திட்டங்களின் கீழ் சலுகை வீதங்களில் ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட கடன்களைப் பொறுத்த வரையில், ஏற்படக் கூடிய 'நாள் 1 நட்டம்' ஊழியர்களின் எஞ்சியுள்ள சேவைக் காலப்பகுதி அல்லது கடன் திருப்பிச் செலுத்தவேண்டிய காலப்பகுதி ஆகிய இரண்டில் எது குறுகியதோ அதன் மீது பொருந்தக்கூடிய விலைவு வட்டி வீதங்களை பயன்படுத்தி பிற்போடப்பட்டு கடன்கழிப்புச் செய்யப்படுகின்றது.

2.5.1.4 நிதியியல் சொத்துகளின் வகைப்படுத்தலும் அதனைத் தொடர்ந்த அளவீடும்

வங்கியானது சொத்துகளையும் சொத்தின் ஒப்பந்த நியதிகளையும் முகாமைசெய்வதற்கான தொழில் மாதிரியின் அடிப்படையிலமைந்த அதன் அனைத்து நிதியியல் சொத்துகளையும் பின்வரும் வகுதிகளில் ஒன்றில் வகைப்படுத்தப்படுகின்றது:

- கடன்தீர் செலவு
- ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்திருத்தம் பெறுமதி
- இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர்திருத்தம் பெறுமதி

வங்கியும் தொகுதியும், இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர்திருத்தம் பெறுமதியில் உள்ள அதன் பெறுமதி மற்றும் வர்த்தகப்படுத்தல் சொத்துப்பட்டியலினை குறிப்பு இல. 2.5.1.6 இல் விளக்கியவாறு வகைப்படுத்தி அளவிடுகின்றது. வங்கி, நிதியியல் சாதனங்களை இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர்திருத்தம் பெறுமதியில் நியமிக்கலாம், அவ்வாறு செய்வது, அளவிட்டு அல்லது இனங்காணல் ஒத்திசைவினைமைகளை இல்லாதொழிக்கின்றது அல்லது கணிசமாக குறைக்கின்றது.

2.5.1.4.1 தொழில் மாதிரி மதிப்பீடு

வங்கியினதும் தொகுதியினதும் தொழில் மாதிரிகளோடு அமைந்த தொழில் மாதிரியில் சொத்துகளை அவை எவ்வாறு முகாமைசெய்கின்றன என்பதனை சிறப்பாக பிரதிபலிக்கின்ற விதத்தில் அவற்றின் தொழில் மாதிரியினை அவை நிர்ணயிக்கின்றன.

வங்கியின் தொழில் மாதிரியானது சாதனத்திற்கு சாதனம் என்ற அடிப்படையில் மதிப்பீடப்படுவதில்லை, ஆனால் அது ஒன்றுதான் சொத்துப்பட்டியலின் உயர் மட்டத்தில் மதிப்பீடப்படுவதுடன் பின்வருவன போன்ற அவதானிக்கத்தக்க காரணிகளின் அடிப்படையிலமைந்தது:

- தொழில் மாதிரியினதும் அத்தொழில் மாதிரியினுள் வைக்கப்பட்ட நிதியில் சொத்துகளினதும் செயலாற்றுகை எவ்வாறு மதிப்பீடப்பட்டு குழுமத்தின் முக்கிய முகாமைத்துவ ஆளணிக்கு அறிக்கையிடப்படுகின்றது.
- தொழில் மாதிரியின் சொலாற்றுகையினைப் (அத்துடன் அத்தொழில் மாதிரியினுள் வைக்கப்பட்டுள்ள நிதியியல் சொத்துகளை) பாதிக்கின்ற இடர்நேர்வுகள், குறிப்பாக, அவ்விடர்நேர்வுகள் முகாமைசெய்யப்படும் விதம்.

- தொழிலின் முகாமையாளர்களுக்கு எவ்வாறு ஊதியங்கள் வழங்கப்படுகின்றன (உதாரணமாக, ஊதியமானது முகாமைசெய்யப்படுகின்ற சொத்துகளின் சீர்திருத்தம் பெறுமதியின் அடிப்படையிலா அல்லது சேகரிக்கப்படும் ஒப்பந்த காசுப் பாய்ச்சலின் மீதா என்பது).
- எதிர்பார்க்கப்படும் விற்பனைகள் நிகழும்பின்மை, அளவு மற்றும் கால அளவு என்பவம் வங்கியின் மதிப்பீட்டின் முக்கிய அம்சங்களாக காணப்படுகின்றன.

தொழில் மாதிரி மதிப்பீடானது 'மோசமான சூழ்நிலை' அல்லது 'அமுத்தமான சூழ்நிலை' போன்ற சூழ்நிலைகளை கருத்திற்கொள்ளாது நியாயமாக எதிர்பார்க்கப்படும் சூழ்நிலைகளை அடிப்படையாக கொண்டவை. ஆரம்ப இனங்காணலின் பின்னர் வங்கியின் அடிப்படையான எதிர்பார்ப்பிலிருந்து வேறுபட்ட வழியில் காசுப் பாய்ச்சல் தேறியிருக்குமாயின், அத்தொழில் மாதிரியில் வைக்கப்பட்ட எஞ்சிய நிதியியல் சொத்துகளின் வகைப்படுத்தலை வங்கி மாற்றுவதில்லை ஆனால் முன்னெடுத்துச் செல்கையில் புதிதாக தேற்றும்பெற்று அல்லது புதிதாக கொள்வனவு செய்யப்பட்ட நிதியியல் சொத்துகளை மதிப்பீடுகின்ற போது அத்தகைய தகவல்களை கூட்டிணைக்கும்.

2.5.1.4.2 ஒப்பந்த காசுப் பாய்ச்சல்கள் தனியே முதன்மை மற்றும் வட்டிக் கொடுப்பனவுகளா என்பது பற்றிய மதிப்பீடு (SPPI பரிசோதனை)

வங்கியின் வகைப்படுத்தல் செயல்முறையில் இரண்டாம் கட்டமாக, வங்கியானது நிதியியல் ஒப்பந்த நியதிகள் தனியே முதன்மை மற்றும் வட்டிக் கொடுப்பனவுகள் பரிசோதனையை நிறைவு செய்கின்றனவா என்பதை இனங்காணுவதற்கு அவற்றை மதிப்பீடுகின்றது.

இப்பரிசோதனை நோக்கத்திற்காக "முதன்மை" என்பது ஆரம்ப இனங்காணலில் நிதியியல் சொத்தொன்றின் சீர்திருத்தம் பெறுமதி என வரைவிலக்கணம் செய்யப்பட்டுள்ளதன் நிதியியல் சொத்தின் ஆயுட்காலம் (உதாரணமாக, முதன்மை மீள்கொடுப்பனவுகள் அல்லது கட்டுப்பண/கடன்கழிப்பு காணப்படுமாயின்) மீது மாற்றமடையாது.

கடன்வழங்கல் ஏற்பாடொன்றினுள் மிகமுக்கிய வட்டிக் கூறுகளாக காணப்படுவது பொதுவாக பணத்தினதும் கொடுகடன் இடர்நேர்வினதும் காலப்பெறுமதிக்கான கைமாறுகளாகும். தனியே முதன்மை மற்றும் வட்டிக் கொடுப்பனவுகள் மதிப்பீட்டினை மேற்கொள்வதற்கு, வங்கியானது தீர்ப்புகளை பிரயோகிப்பதுடன், நிதியியல் சொத்து குறித்துரைக்கப்பட்டுள்ள நாணயம் மற்றும் வட்டி வீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ள காலம் போன்ற தொடர்புடைய காரணிகளை கருத்திற்கொள்கின்றது.

இதற்குமாறாக, அடிப்படை கடன்வழங்கல் ஏற்பாடொன்றிற்கு தொடர்பு இல்லாதவையாக காணப்படுகின்ற ஒப்பந்த காசுப் பாய்ச்சல்களின் இடர்நேர்வுகளுக்கான அல்லது தளம்வழங்கான குறைந்தபட்ச கடன் அளவை விட அதிகமாக அறிமுகப்படுத்துகின்ற ஒப்பந்த நியதிகள், செலுத்தவேண்டிய தொகை மீது தனியே முதன்மை மற்றும் வட்டி கொடுப்பனவுகளான ஒப்பந்த காசுப் பாய்ச்சல் இடம்பெற அனுமதிப்பதில்லை. அத்தகைய சந்தர்ப்பங்களில் இலாபம்

அல்லது நடட்டம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில் நிதியியல் சொத்து அளவிடுவியல் வேண்டியுள்ளது.

நிதியியல் நிலைமைக் கூற்றில் இனம்காணப்பட்ட வேறுபட்ட நிதியியல் சொத்துகளின் வகைகள் பற்றிய விபரங்களுக்கு கீழே குறிப்பு இலக்கம் 2.5.1.4.3 தொடக்கம் 2.5.1.4.5 வரை பார்க்க.

2.5.1.4.3 கடன்தீர் செலவில் அளவிடப்பட்ட நிதியியல் சொத்துகள்

நிதியியல் சொத்தொன்று பின்வரும் இரு நிபந்தனைகளையும் நிறைவுசெய்யாமையின் அது கடன்தீர் செலவில் அளவிடப்படுவதுடன் இலாபம் அல்லது நடட்டம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில் உள்ளவையாக நியமிக்கப்படுவதில்லை:

- ஒப்பந்த காசுப்பாய்ச்சலை சேகரிப்பதற்காக சொத்தை வைத்திருப்பதற்கான குறிக்கோளுடைய தொழில் மாதிரியொன்றினால் சொத்து வைத்திருக்கப்படல்; மற்றும்
- செலுத்தவேண்டிய முதன்மைத் தொகை மீது தனியே முதன்மை மற்றும் வட்டிக் கொடுப்பனவுகளாக காணப்படுகின்ற காசுப் பாய்ச்சலுக்கு நிதியியல் சொத்தின் ஒப்பந்த நியதிகள் குறித்துரைத்த திகதியில் இடம்பெறச்செய்தல்.
- கடன்தீர் செலவில் அளவிடப்பட்ட நிதியியல் சொத்துகள் கீழே தரப்பட்டுள்ளன.

(அ) காசும் காசுக்கு சமமானவையும்
“காசும் மற்றும் காசுக்கு சமமானவையும்” பற்றிய விபரங்கள் 297 ஆம் பக்கத்தில் காணப்படும் குறிப்பு இல. 16 இல் தரப்பட்டுள்ளன.

(ஆ) மத்திய வங்கிகளுடனான மீதிகள்
“மத்திய வங்கிகளுடனான மீதிகள்;” பற்றிய விபரங்கள் 297 ஆம் பக்கத்தில் காணப்படும் குறிப்பு இல. 17 இல் தரப்பட்டுள்ளன.

(இ) வங்கிகளுடனான இருப்புகள்
“வங்கிகளுடனான இருப்புகள்” பற்றிய விபரங்கள் 298 ஆம் பக்கத்தில் காணப்படும் குறிப்பு இல. 18 இல் தரப்பட்டுள்ளன.

(ஈ) கடன்தீர் செலவிலுள்ள நிதியியல் சொத்துகள் - கடன்களும் முற்பணங்களும்
“கடன்களும் முற்பணங்களும்” பற்றிய விபரங்கள் 303 ஆம் பக்கத்தில் காணப்படும் குறிப்பு இல. 21 இல் தரப்பட்டுள்ளன.

(உ) கடன்தீர் செலவிலுள்ள நிதியியல் சொத்துகள் - படுகடன் மற்றும் ஏனைய சாதனங்கள்
“படுகடன் மற்றும் ஏனைய சாதனங்கள்” பற்றிய விபரங்கள் 311 ஆம் பக்கத்தில் காணப்படும் குறிப்பு இல. 22 இல் தரப்பட்டுள்ளன.

2.5.1.4.4 ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில் அளவிடப்பட்ட நிதியியல் சொத்துகள்

ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில் அளவிடப்பட்ட நிதியியல் சொத்துகளானவை ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில் அளவிடப்பட்ட படுகடன் மற்றும் பங்குரிமைமூலதன சாதனங்களை உள்ளடக்குகின்றன.

ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில்

அளவிடப்பட்ட நிதியியல் சொத்துகள் கீழே குறிப்புகள் (அ) மற்றும் (ஆ) இல் தரப்பட்டுள்ளன.

(அ) ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில் அளவிடப்பட்ட படுகடன் சாதனங்கள்
தனியே முதன்மைத் தொகையினதும் செலுத்தவேண்டிய முதன்மை தொகை மீதான வட்டியினதும் கொடுப்பனவுகளாக காணப்படுகின்ற சொத்தின் காசுப் பாய்ச்சல்கள் கொடுப்பனவுகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற, ஒப்பந்த காசுப் பாய்ச்சல்களை சேகரிப்பதற்கான அத்துடன் நிதியியல் சொத்துகளை விற்பனை செய்வதற்கான குறிக்கோளைக் கொண்ட தொழில் மாதிரியொன்றினால் படுகடன் சாதனங்கள் வைக்கப்பட்டிருப்பின், அப்படுகடன் சாதனங்கள் அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தின் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில் அளவிடப்படுகின்றன.

“ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தின் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில் உள்ள படுகடன் சாதனங்கள்” பற்றிய விபரங்கள் 313-316 ஆம் பக்கங்களில் குறிப்பு இல. 23 இல் தரப்பட்டுள்ளன.

(ஆ) ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தின் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில் நியமிக்கப்பட்ட பங்குரிமைமூலதனச் சாதனங்கள்
ஆரம்ப இனங்காணிலின் மீது, தொகுதியானது உபாய மற்றும் நிதிச்சட்ட நோக்கங்களுக்காக வைத்திருக்கும் அதன் சில பங்குரிமைமூலதன முதலீடுகளை ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தில் பங்குரிமைமூலதன சாதனங்களாக மாற்ற முடியாதவாறு வகைப்படுத்துவதை தெரிவு செய்கின்றது. “ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தின் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில் பங்குரிமைமூலதனச் சாதனங்கள்” பற்றிய விபரங்கள் 313-316 ஆம் பக்கங்களில் குறிப்பு இல. 23 இல் தரப்பட்டுள்ளன.

2.5.1.4.5 இலாபம் அல்லது நடட்டம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில் அளவிடப்பட்ட நிதியியல் சொத்துகள்

இந்நிதி 09 இன் பிரகாரம், கடன்தீர் செலவில் அல்லது ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தின் ஊடாக வகைப்படுத்தப்பட்டவை தவிர்த்த அனைத்து நிதியியல் சொத்துகளும் இலாபம் அல்லது நடட்டம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில் அளவிடப்பட்டவையாக வகைப்படுத்தப்படுகின்றன. இலாபம் அல்லது நடட்டம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில் உள்ள நிதியியல் சொத்துகளானவை, வர்த்தகப்படுத்துவதற்காக வைத்திருக்கப்படுகின்ற அல்லது முகாமைசெய்யப்படுகின்ற மற்றும் அவற்றின் செயலாற்றுகையானது ஒன்றில் அவை ஒப்பந்தக் காசுப் பாய்ச்சல்களை சேகரிப்பதற்காகவோ அன்றில் ஒப்பந்த காசுப் பாய்ச்சல்களை சேகரிப்பதற்கோ அத்துடன் நிதியியல் சொத்துகளை விற்பனை செய்வதற்கோ என இரண்டிற்கும் வைக்கப்படாமையினால், சீர்திருத்தப் பெறுமதி அடிப்படையொன்றில் மதிப்பிடப்படுகின்ற நிதியியல் சொத்துகளையும் இலாபம் அல்லது நடட்டம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில் ஆரம்ப இனங்காணல் மீது

நியமிக்கப்பட்ட நிதியியல் சொத்துகளையும் உள்ளடக்குகின்றது. இவை கீழே கலந்துரையாடப்பட்டுள்ளன.

(அ) இலாபம் அல்லது நடட்டம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில் நியமிக்கப்பட்ட நிதியியல் சொத்துகள்

இலாபம் அல்லது நடட்டம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில் நியமிக்கப்பட்ட நிதியியல் சொத்துகளானவை நிதி நிலைமைக் கூற்றில் சீர்திருத்தப் பெறுமதியில் பதிவுசெய்யப்படுகின்றன. சீர்திருத்தப் பெறுமதியில் உள்ள மாற்றங்கள், “இலாபம் அல்லது நடட்டம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில் நியமிக்கப்பட்ட நிதியியல் சொத்துகள் மற்றும் பொறுப்புகள் மீதான தேறிய இலாபம் அல்லது நடட்டம்” இல் பதிவுசெய்யப்படுகின்றன. உழைக்கப்பட்ட வட்டியானது விளைவு வட்டி வீதத்தைப் பயன்படுத்தி “வட்டி வருமானம்” இல் ஒன்றுதிரடப்படும் அதேவேளை பங்கிலாப வருமானமானது கொடுப்பனவினை பெற்றுக்கொள்வதற்கான உரிமை தாமிக்கப்படுகின்ற போது “ஏனைய தொழிற்பாட்டு வருமானம்” இல் பதிவுசெய்யப்படுகின்றது.

தொகுதியானது அறிக்கையிடும் திகதியின் இறுதியில் உள்ளவாறு இலாபம் அல்லது நடட்டம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில் உள்ளவையாக ஆரம்ப இனம்காணலின் மீது நியமிக்கப்பட்ட நிதியியல் சொத்துகள் எதனையும் கொண்டிருக்கவில்லை.

2.5.1.5 நிதியியல் பொறுப்புகளின் வகைப்படுத்தலும் அதனைத் தொடர்ந்த அளவீடும்

இந்நிதி 9 இன் பிரகாரம், தொகுதியானது நிதியியல் பொறுப்புகள், நிதியியல் உத்தரவாதங்கள் மற்றும் கடன் கடமைப்பொறுப்புகள் என்பவற்றை பின்வரும் வகுதிகளில் ஒன்றினால் வகைப்படுத்தப்படுகின்றது:

- இலாபம் அல்லது நடட்டம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியிலுள்ள நிதியியல் பொறுப்புகளும் மற்றும் பின்வருவனவும் இவ் வகுதியினால் உள்ளவையும்.
 - வர்த்தகத்திற்காக பிடித்துவைக்கப்பட்டவை அல்லது
 - இலாபம் அல்லது நடட்டம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில் நியமிக்கப்பட்டவை
- கடன்தீர் செலவில் அளவிடப்பட்ட நிதியியல் பொறுப்புகள்

நிதியியல் பொறுப்புகளின் தொடர்ந்துவரும் அளவீடானது அவற்றின் வகைப்படுத்தலினை சார்ந்திருக்கின்றது. நிதியியல் பொறுப்புகளின் வகைப்படுத்தலுக்கான இகநி 39 இல் ஏற்கனவே உள்ள தேவைப்படுத்தல்களை இந்நிதி 9 பாரியளவில் தக்கவைத்துள்ளது.

2.5.1.5.1 இலாபம் அல்லது நடட்டம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில் நிதியியல் பொறுப்புகள்

தொகுதியானது அறிக்கையிடும் காலப்பகுதியின் இறுதியில் உள்ளவாறு இலாபம் அல்லது நடட்டம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில் உள்ளவையாக நியமிக்கப்பட்ட நிதியியல் பொறுப்புகள் எதனையும் கொண்டிருக்கவில்லை.

➔ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

2.5.1.5.2 கடன்தீர் செலவில் நிதியியல் பொறுப்புகள்

இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர்திப்புப் பெறுமதியில் நியமிக்கப்படாத தொகுதியினால் வினியோகிக்கப்பட்ட நிதியியல் சாதனங்களானவை 'வங்கிக்கு செலுத்தப்படவேண்டியவை', 'ஏனைய வாடிக்கையாளருக்கு செலுத்தப்படவேண்டியவை' மற்றும் 'படுகடன் பிணையங்களை வைத்திருப்போருக்கு செலுத்தப்படவேண்டியவை' 'ஏனைய கடன்பெறுநர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை' அல்லது 'விநியோகிக்கப்பட்ட படுகடன் பிணையங்கள்' என பொருத்தமானவாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன, இங்கு ஒப்பந்த உடன்படிக்கையின் நோக்கமானவை வைத்திருப்பவருக்கு காசுத் தொகையினை அல்லது வேறு நிதியியல் சொத்தினை ஒப்படைப்பதற்கான கடப்பாட்டினை அல்லது நிலையான காசுத் தொகை ஒன்றின் பரிமாற்றம் அல்லது சொந்த பங்குரிமைமூலதன பங்குகளில் நிலையான எண்ணிக்கை ஒன்றிற்கான வேறு நிதியியல் சொத்து மூலமானவை தவிர கடப்பாட்டினை நிறைவேற்றுவதற்கான கடமைப்பாடு ஒன்றினை தொகுதி கொண்டுள்ள பெறுபெறுகளைத் தோற்றுவிக்கும். சாதனத்தின் ஒப்பந்த நியதிகளின் நோக்கத்திற்கு அமைவாக தொகுதியானது மூலதனச் சாதனங்களை நிதியியல் பொறுப்புகளாக அல்லது பங்குரிமைமூலதன சாதனங்களாக வகைப்படுத்துகின்றது.

ஆரம்ப இனங்காணலின் பின்னர், அத்தகைய நிதியியல் பொறுப்புகள் விளைவு வட்டி வீத முறையைப் பயன்படுத்தி கடன்தீர் செலவில் அதனைத்தொடர்ந்து அளவிடப்பட்டுள்ளன. கடன்தீர் செலவானது கையேற்றலின் ஏதேனும் கழிவு அல்லது கட்டுப்பாடும் மற்றும் விளைவு வட்டி வீதத்தின் முக்கிய பாகமொன்றாக காணப்படுகின்ற ஏதேனும் கட்டணங்கள் அல்லது செலவுகளைக் கருத்திற்கொண்டு கணிக்கப்பட்டுள்ளது.

விளைவு வட்டி வீத கடன்தீர்த்தலானது வருமானக் கூற்றில் 'வட்டிச் செலவுகளில்' உள்ளடக்கப்பட்டுள்ளது. பொறுப்புகள் அடையாளப்படுத்தப்படாமையின் போதும் அதேபோன்று விளைவு வட்டி வீத கடன்தீர்த்தல் செயல்முறை ஊடாகவும் இலாபங்களும் நட்டங்களும் வருமானக் கூற்றில் இனங்காணப்பட்டுள்ளன.

(அ) வங்கிகளுக்குச் செலுத்தப்படவேண்டியவை 'வங்கிகளுக்கு செலுத்தப்படவேண்டியவை' பற்றிய விபரங்கள் 333 ஆம் பக்கத்தில் காணப்படும் குறிப்பு இல. 32 இல் தரப்பட்டுள்ளன.

(ஆ) வைப்பாளர்களுக்குச் செலுத்தப்படவேண்டியவை

'வைப்பாளர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை' பற்றிய விபரங்கள் 334 ஆம் பக்கத்தில் காணப்படும் குறிப்பு இல. 35 இல் தரப்பட்டுள்ளன.

(இ) படுகடன் பிணையங்கள் வைத்திருப்போருக்கு செலுத்தப்படவேண்டியவை

'படுகடன் பிணையங்கள் வைத்திருப்போருக்கு செலுத்தப்படவேண்டியவை' பற்றிய விபரங்கள் 334 ஆம் பக்கத்தில் காணப்படும் குறிப்பு இல. 35 இல் தரப்பட்டுள்ளன.

(ஈ) ஏனைய கடன்பெறுநர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை

'ஏனைய கடன் பெறுநர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை' பற்றிய விபரங்கள் 334 ஆம் பக்கத்தில் காணப்படும் குறிப்பு இல. 35 இல் தரப்பட்டுள்ளன.

(உ) வழங்கப்பட்ட படுகடன் பிணையங்கள்

'வழங்கப்பட்ட படுகடன் பிணையங்கள்' பற்றிய விபரங்கள் 336 ஆம் பக்கத்தில் காணப்படும் குறிப்பு இல. 37 இல் தரப்பட்டுள்ளன.

2.5.1.6 பெறுதீர் சொத்துகளும் பொறுப்புகளும்

பெறுதீர் சொத்துகளும் பொறுப்புகளும், இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர்திப்புப் பெறுமதியில் பதிவுசெய்யப்பட்ட பெறுதிகளாகவும் இடர்நேர்வு முகாமைத்துவ நோக்கங்களுக்காக வைத்திருக்கப்படும் பெறுதிகளாகவும் பரந்த அளவில் வகைப்படுத்தப்படுகின்றன.

2.5.1.6.1 இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர்திப்புப் பெறுமதியில் பதிவுசெய்யப்பட்ட பெறுதி

பெறுதி என்பது பின்வரும் அனைத்து 03 பண்புகளுடனும் கூடிய நிதியியல் சாதனம் ஒன்றாகும் அல்லது வேறு ஒப்பந்தமாகும்:

- குறித்துரைக்கப்பட்ட வட்டி வீதம், நிதியியல் சாதன விலை, பண்ட விலை, வெளிநாட்டுச் செலாவணி வீதம், விலைச் சுட்டிகள் அல்லது வீதங்கள், கடன் தரப்படுத்தல் அல்லது கொடுகடன் சுட்டி அல்லது ஏனைய மாறிலிகளில் ஒன்றுக்கான மாற்றத்திற்கு பதிலிறுத்துவதில் அதன் பெறுமதி மாற்றமடைகின்றது, ஆயினும், நிதியல்லாத மாறிலியொன்றின் விடயத்தில் ஒப்பந்தத்திற்கான தரப்பினருக்கு இது பிரத்தியேகமானதாக (அதாவது "ஏதுவாகின்கின்ற") காணப்படுவதில்லை.
- இது ஆரம்ப தேறிய முதலீட்டினையோ அல்லது சந்தைக் காரணிகளின் மாற்றங்களுக்கு ஒரே மாதிரியான பதிலிறுத்தலினை கொண்டிருப்பதற்கு எதிர்பார்க்கப்படும் வேறு வகையான ஒப்பந்தத்திற்கு தேவைப்படுத்தக்கூடியதனை விட சிறிய ஆரம்ப தேறிய முதலீடொன்றினை தேவைப்படுத்தாது.
- இது எதிர்காலத் திகதிபொன்றில் தீர்ப்பளவுசெய்யப்படுகின்றது.

வங்கியானது பல்வேறு இணைத்தரப்பினர்களுடன் பெறுதிக் கொடுக்கல்லாங்கல்களை மேற்கொள்கின்றது. இவை, வட்டி வீத பரஸ்பர பரிமாற்றல் ஒப்பந்தங்கள், கொடுகடன் தவணைதவறுதல் பரஸ்பரபரிமாற்றல்கள், குறுக்கு நாணய பரஸ்பரபரிமாற்றல் ஒப்பந்தங்கள், முன்னோக்கிய வெளிநாட்டுச் செலாவணி ஒப்பந்தங்கள் என்பவற்றை உள்ளடக்குகின்றன. பெறுதிகள், சீர்திப்புப் பெறுமதியில் பதிவுசெய்யப்பட்டு அவற்றின் சீர்திப்புப் பெறுமதி சாதகமாகவுள்ள போது சொத்துகளாகவும் அவற்றின் சீர்திப்புப் பெறுமதி எதிர்மறையாக உள்ள போது பொறுப்புகளாகவும் கொண்டுசெல்லப்படுகின்றன. அத்தகைய பெறுதிகளின் உத்தேச தொகையும் சீர்திப்புப் தொகையும் குறிப்பு 19 இல் வெவ்வேறாக காட்டப்பட்டுள்ளன. காப்பு கணக்கீடு பிரயோகிக்கப்படாதவிடத்து, பெறுதிகளின் சீர்திப்புப் பெறுமதியில் உள்ள மாற்றங்கள், தேறிய வர்த்தக வருமானத்தில்

உள்ளடக்கப்படுகின்றன. காப்பு கணக்கீடு வெளிப்படுத்தல்கள், 298-299 ஆம் பக்கங்களில் குறிப்பு இல. 19 இல் தரப்பட்டுள்ளன.

2.5.1.6.2 இடர்நேர்வு முகாமைத்துவ நோக்கங்களுக்காகவும் காப்பு கணக்கீட்டுக்காவும் வைத்திருக்கப்படும் பெறுதி

இடர்நேர்வு முகாமைத்துவ நோக்கங்களுக்காக வைத்திருக்கும் பெறுதிகளானவை, வர்த்தகப்படுத்தல் சொத்துகள் மற்றும் பொறுப்புகளாக வகைப்படுத்தப்படாத அனைத்து பெறுதி சொத்துகளை மற்றும் பொறுப்புகளை உள்ளடக்குகின்றன. இடர்நேர்வு முகாமைத்துவ நோக்கங்களுக்காக வைக்கப்பட்ட பெறுதிகள் நிதி நிலைமைக் கூற்றில் சீர்திப்புப் பெறுமதியில் அளவிடப்படுகின்றன.

2.5.1.6.2.1 சீர்திப்புப் பெறுமதிக் காப்புகள்

இனங்காணப்பட்ட சொத்தொன்றின் அல்லது பொறுப்பொன்றின் அல்லது இலாபத்தினை அல்லது நட்டத்தினை பாதிக்கக்கூடியதான நிறுவனத்தின் கடமைப்பொறுப்பொன்றின் சீர்திப்புப் பெறுமதியின் மாற்றத்தின் காப்பொன்றில் காப்பிடுகின்ற சாதனமாக பெறுதியொன்று நியமிக்கப்படுகின்ற போது, பெறுதியின் சீர்திப்புப் பெறுமதியில் உள்ள மாற்றங்கள், காப்பிடப்பட்ட இடர்நேர்விற்கு சாட்டத்தக்கதாகவுள்ள காப்பிடப்பட்ட விடயமாக அதே நிரல் விடயத்தில் இலாபத்தில் அல்லது நட்டத்தில் உடனடியாக இனங்காணப்படுகின்றன. காப்பிடப்படுகின்ற பெறுதி காலாவதியடையுமெனில் அல்லது விற்பனை செய்யப்படுமாயின், முடிவுறுத்த அல்லது பிரயோகிக்கப்படுமாயின், அல்லது பெறுதியானது சீர்திப்புப் பெறுமதி காப்புக் கணக்கீட்டிற்கான மூலப்பிரமாணத்தினை இனிமேலும் நிறைவு செய்யாதிருக்குமாயின், அல்லது காப்பு நிர்யமன் இரத்துச் செய்யப்படுமாயின், காப்புக் கணக்கீடானது எதிர்பார்ப்பின் தொடர்ச்சியாக கொண்டசெல்லப்படாது. என்னும், பெறுதியினை மாற்றீடுசெய்வதற்கு அவசியமானவை தவிர, அதன் நியதிகளில் மாற்றமின்றி சட்டங்களின் அல்லது ஒழுங்குவிதிகளின் விளைவானாக இரண்டு தரப்பினர்களாலும் மத்திய இணை தரப்பினர் ஒருவருக்கு மாற்றிடப்படுமாயின், அப்போது பெறுதியானது காலாவதியடைந்ததாக அல்லது முடிவுறுத்தப்பட்டதாக கருதப்படாது.

விளைவு வட்டி வீத முறை பயன்படுத்தப்படும் காப்பிடப்பட்ட வகையொன்றிற்கான தொடர் செயற்பாடு நிறுத்தப்படும் நிலை வரையிலான ஏதேனும் சரிப்படுத்தலானது அதன் எஞ்சியுள்ள ஆயுட்காலத்தின் மீது வகையின் மீள் கணிக்கப்பட்ட விளைவு வட்டி வீத பாகமொன்றாக இலாபத்திற்கு அல்லது நட்டத்திற்கு பெறுமதி குறைக்கப்படுகின்றது. அறிக்கையிடும் காலப்பகுதியின் இறுதியிலுள்ளவாறு தொகுதி ஏதேனும் சீர்திப்புப் பெறுமதி காப்பினைக் கொண்டிருக்கவில்லை.

2.5.1.6.2.2 காசுப் பாய்ச்சல் காப்புகள்

இலாபத்தினை அல்லது நட்டத்தினை பாதிக்கக்கூடிய இனங்காணப்பட்ட சொத்துடன் அல்லது பொறுப்புடன் இணையப்பெற்ற குறித்த இடர்நேர்வொன்றிற்கு சாட்டத்தக்க காசுப் பாய்ச்சல்களில் மாறுபடும்தன்மையுடைய காப்பொன்றில் காப்பிடும் சாதனமாக பெறுதியொன்று நியமிக்கப்படுகின்ற போது, பெறுதியின் சீர்திப்புப் பெறுமதியில் உள்ள

மாற்றங்களில் விளைவுமிக்க பாகமானது ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தில் இனங்காணப்படுவதுடன் பங்குரிமைமுலதனத்தினுள் காப்பிடுகின்ற ஒதுக்கில் எடுத்துரைக்கப்படுகின்றது. பெறுதியின் சீர்மதிப்புப் பெறுமதியில் உள்ள மாற்றங்களின் விளைவற்ற ஏதேனும் பாகமானது இலாபம் அல்லது நட்டத்தில் உடனடியாக இனங்காணப்படுகின்றது.

காப்பிடப்பட்ட காசுப் பாய்ச்சல்கள், இலாபத்தினை அல்லது நட்டத்தினை பாதிப்பதனால் ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தில் இனங்காணப்பட்ட தொகையானது அதே காலப்பகுதியின் மீள்வகைப்படுத்தல் சரிப்படுத்தலாக இலாபத்திற்கு அல்லது நட்டத்திற்கு மற்றும் இலாபம் அல்லது நட்டம் அத்துடன் ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானக்கூற்றில் அதேமாதிரியான நிரல் வகையிலும் மீள்வகைப்படுத்தப்படுகின்றது.

காப்பிடப்படுகின்ற பெறுதி காலாவதியடையுமெனில் அல்லது விற்பனை செய்யப்படுமாயின், முடிவுறுத்த அல்லது பிரயோகிக்கப்படுமாயின், அல்லது பெறுதியானது சீர்மதிப்புப் பெறுமதி காப்புக் கணக்கீட்டிற்கான மூலப்பிரமானத்தினை இனிமேலும் நிறைவு செய்யாதிருக்குமாயின், அல்லது காப்பு நியமனம் இரத்துச் செய்யப்படுமாயின், காப்புக் கணக்கீடானது எதிர்பார்ப்புடன் தொடர்ச்சியாக கொண்டு செல்லப்படாது. எனினும், பெறுதியினை மாற்றிசெய்வதற்கு அவசியமானவை தவிர அதன் நியதிகளில் மாற்றமின்றி சட்டங்களின் அல்லது ஒழுங்குவிதிகளின் விளையபணாக இரண்டு தரப்பினர்களாலும் மத்திய இணை தரப்பினர் ஒருவருக்கு மாற்றப்படுமாயின், அப்போது பெறுதியானது காலாவதியடைந்ததாக அல்லது முடிவுறுத்தப்பட்டதாக கருதப்படாது. தொகுதியானது அறிக்கையிடும் காலப்பகுதியின் இறுதியில் உள்ளவாறு ஏதேனும் காசுப்பய்ச்சல் காப்பினைக் கொண்டிருக்கவில்லை.

2.5.1.6.3 உட்பொதிந்த பெறுதிகள்

உட்பொதிந்த பெறுதி என்பது தனிப் பிரிவு பெறுதியொன்றுக்கு ஒத்த வகையில் ஒன்றிணைந்த சாதனத்தின் காசுப் பாய்ச்சல்களில் சில மாறுபடுகின்ற தாக்கத்துடன் கூடிய பெறுதியற்ற இணைந்த ஒப்பந்தமொன்றினையும் உள்ளடக்குகின்ற கலப்பு சாதனமொன்றின் கூறொன்றாகும். உட்பொதிந்த பெறுதியானது குறித்துரைக்கப்பட்ட வட்டி வீதம், நிதியியல் சாதன விலை, பண்ட விலை, வெளிநாட்டுச் செலாவணி வீதம், விலைகள் சுட்டிகள் அல்லது வீதங்கள், கடன் தரப்படுத்தல் அல்லது கொடுகடன் சுட்டி அல்லது ஏனைய மாறிலிகள் போன்ற ஒன்றிற்கு அமைவாக திருத்தப்படுவதற்கு ஒப்பந்தத்தினால் வேறு வகையில் வேண்டப்படுகின்ற சில அல்லது அனைத்து காசுப் பாய்ச்சல்களையும் ஏற்படுத்துகின்றது. ஆயினும், நிதியியல் மாதிரியொன்றின் விடயத்தில் ஒப்பந்தம் ஒன்றிற்கான தரப்பினர் ஒருவருக்கு பிரத்தியேகமானதாக காணப்படுவதில்லை. நிதியியல் சாதனத்திற்கு இணைக்கப்பட்டுள்ள ஆனால் அச்சாதனத்தின் சுயாதீனமாக ஒப்பந்தரீதியாக கைமாற்றத்தக்க அல்லது அச்சாதனத்திலிருந்து வேறுபட்ட இணைத்தரப்பினர் ஒருவரை கொண்டுள்ள பெறுதியானது உட்பொதிந்த பெறுதியொன்றல்ல ஆயினும் அது வேறான நிதியியல் சாதனமொன்றாகும். இந்நிதி 09 இற்கு அமைவாக வேறொரு ஒப்பந்த ஒழுங்கில் பெறுதிகள் உட்பொதிந்து இருக்கலாம்

(இணைந்த ஒப்பந்தம்). தொகுதியானது நிதியியல் பொறுப்புகளில் மற்றும் நிதியல்லாத இணைந்த ஒப்பந்தங்களில் உட்பொதிந்துள்ள பெறுதிகளை அவை பின்வருமாறு இருப்பின் தனியான பெறுதிகளாகக் கொள்கின்றது:

- இணைந்த ஒப்பந்தமானது இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியில் சுயமாகக் கொண்டுசெல்லப்படவில்லை
- உட்பொதிந்த பெறுதியின் நியதிகள் தனியான ஒப்பந்தமொன்றில் உள்ளடக்கப்பட்டிருப்பின் அவை பெறுதியொன்று பற்றிய வரைவிலக்கத்தினை நிறைவுசெய்யும் அத்துடன்
- உட்பொதிந்த பெறுதியின் பொருளாதார பண்புகளும் இடர்நேர்வுகளும் இணைந்த ஒப்பந்தத்தின் பொருளாதார பண்புகளுக்கும் இடர்நேர்வுகளுக்கும் நெருங்கிய தொடர்பற்றவை.

அறிக்கையிடும் திகதியன்றுள்ளவாறு தொகுதி உட்பொதிந்த பெறுதிகளைக் கொண்டிருக்கவில்லை

2.5.1.7 நிதியியல் சொத்துகளையும் பொறுப்புகளையும் மீள்வகைப்படுத்தல்

இந்நிதி 09 இன் பிரகாரம் தொழில் நடவடிக்கையொன்றினை கையேற்றலை, கையுறித்தலை அல்லது முடிவுறுத்தலை உள்ளடக்கக்கூடிய அத்தகைய நிதியியல் சொத்துகளை முகாமைசெய்வதற்கான அதன் தொழில் மாதிரியின் குறிக்கோளை தொகுதி மாற்றுகின்ற போதான அத்தகைய அரிதான சூழ்நிலைகள் மாத்திரம் தவிர, நிதியியல் சொத்துகளை அவற்றின் ஆரம்ப இனங்காணலை தொடர்ந்து மீள்வகைப்படுத்தப்படுவதில்லை.

இந்நிதி 09 இனால் அத்தகைய மீள்வகைப்படுத்தல் அனுமதிக்கப்படாமையினால் நிதியியல் பொறுப்புகள் மீள்வகைப்படுத்தப்படுவதில்லை.

2.5.1.7.1 நிதியியல் சொத்துகளின் மீள்வகைப்படுத்தல் அளவீடு

2.5.1.7.1.1 நிதியியல் சாதனங்களை 'இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதி' இல் மீள்வகைப்படுத்தல்

- ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தின் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதிக்கு மீள்வகைப்படுத்தல் திகதி மீதான சீர்மதிப்புப் பெறுமதி புதிய மொத்த கொண்டுசெல்லும் தொகையாக வருகின்றது. விளைவு வட்டி வீதமானது புதிய கொண்டுசெல்லும் தொகையின் அடிப்படையில் கணிப்பிடப்படுகின்றது. சீர்மதிப்புப் பெறுமதியில் தொடர்ந்து வரும் மாற்றங்கள் ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தில் உள்ளடக்கப்படுகின்றது.

• கடன்தீர் செலவிற்கு

மீள்வகைப்படுத்தல் திகதி மீதான சீர்மதிப்புப் பெறுமதி புதிய கொண்டுசெல்லும் தொகையாக வருகின்றது. விளைவு வட்டி வீதமானது புதிய மொத்த கொண்டுசெல்லும் தொகையின் அடிப்படையில் கணிப்பிடப்படுகின்றது.

2.5.1.7.1.2 நிதியியல் சாதனங்களை 'ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதி' இல் மீள்வகைப்படுத்தல்

- இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதிக்கு ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தில் உள்ள ஒன்றுதிரண்ட மீதி, மீள்வகைப்படுத்தல் திகதியன்று இலாபம் அல்லது நட்டத்திற்கு மீள்வகைப்படுத்தப்படுகின்றது.

• கடன்தீர் செலவிற்கு

நிதியியல் சொத்து, சீர்மதிப்புப் பெறுமதியில் மீள்வகைப்படுத்தப்படுகின்றது. ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தில் உள்ள ஒன்றுதிரண்ட மீதி அகற்றப்படுவதுடன், மீள்வகைப்படுத்தல் திகதியன்று சீர்மதிப்புப் பெறுமதியினை சீர்செய்யப் பயன்படுகின்றது. சீர்செய்யப்பட்ட தொகை கடன்தீர் செலவாகின்றது.

ஆரம்ப இனங்காணலில் நிர்ணயிக்கப்பட்ட விளைவு வட்டி வீதம் மற்றும் மொத்த கொண்டுசெல்லும் தொகை என்பன மீள்வகைப்படுத்தலின் பயனாக சரிசெய்யப்படுவதில்லை.

2.5.1.7.1.3 நிதியியல் சாதனங்களை 'கடன்தீர் செலவு' இல் மீள்வகைப்படுத்தல்

- ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதிக்கு ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தில் இனங்காணப்பட்ட ஏதேனும் வேறுபாட்டுடன் சீர்மதிப்புப் பெறுமதிக்கு சொத்து மீள்அளவிடப்படுகின்றது. ஆரம்ப இனங்காணலில் நிர்ணயிக்கப்பட்ட விளைவு வட்டி வீதமானது மீள்வகைப்படுத்தலின் பயனாக சரிசெய்யப்படுவதில்லை.

• இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதிக்கு

மீள்வகைப்படுத்தல் திகதியன்றுள்ள சீர்மதிப்புப் பெறுமதி புதிய கொண்டுசெல்லும் தொகையாகின்றது. கடன்தீர் செலவு மற்றும் சீர்மதிப்புப் பெறுமதி என்பவற்றிக்கிடையிலான வேறுபாடு இலாபம் அல்லது நட்டத்தில் இனங்காணப்படுகின்றது.

அறிக்கையிடும் திகதிக்கு வங்கியும் தொகுதியும் ஏதேனும் நிதியியல் சாதன மீள்வகைப்படுத்தலை கொண்டிருக்கவில்லை.

2.5.1.8 நிதியியல் சொத்துகளையும் நிதியியல் பொறுப்புகளையும் இனங்காணமை

2.5.1.8.1 நிதியியல் சொத்துகள்

நிதியியல் சொத்துகளிலிருந்து காசுப் பாய்ச்சலுக்கான ஒப்பந்த உரிமைகள் காலாவதியாகின்றபோது அல்லது நிதியியல் சொத்தின் சொத்தானமையின் அனைத்து இடர்நேர்வுகளும் கைமாறுகளும் கணிசமாக கைமாற்றப்படுகின்ற அல்லது தொகுதியானது நிதியியல் சொத்தின் ஒன்றில் அனைத்து இடர்நேர்வுகளையும் கைமாறுகளையும் கைமாற்றாது அன்றில் கணிசமாக தக்கவைக்காது அத்துடன் கட்டுப்பாட்டினை தக்கவைக்காதுள்ள கொடுக்கல்வாங்கலொன்றில் ஒப்பந்தக் காசுப்பாய்ச்சல்களை பெற்றுக்கொள்வதற்கான உரிமையினை அது கைமாற்றுகின்ற போது, நிதியியல் சொத்தொன்றினை (அல்லது இயைபானவிடத்து நிதியில் சொத்தொன்றின் பாகமொன்றினை) தொகுதி இனங்காணாது.

நிதியியல் சொத்தொன்று இனங்காணப்படாதபோது, சொத்து கொண்டுசெல்கின்ற தொகைக்கும் (அல்லது இனங்காணப்படாத சொத்தின் பாகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள கொண்டுசெல்லும் தொகை) மற்றும் கிடைக்கப்பெற்ற விலைஈடுத் தொகை (பெற்றுக்கொள்ளப்பட்ட ஏதேனும் புதிய சொத்தினை கழித்து மற்றும் ஊகிக்கப்பட்ட புதிய பொறுப்பு உள்ளடக்கலாக) மற்றும் ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தில் இனங்காணப்பட்டிருந்த ஏதேனும் ஒன்றுதிரட்டிய இலாபம் அல்லது நட்டம் என்பவற்றுக்கிடையிலான வேறுபாடானது இலாபம் அல்லது நட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளது.

➔ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

எனினும், ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தில் சீர்மதிப்புப் பெறுமதியில் உள்ளவாறு நியமிக்கப்பட்ட பங்குமுலதன முதலீட்டுப் பிணையங்கள் தொடர்பில் ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தில் இனங்காணப்பட்ட ஒன்றுதிரண்ட இலாபம்/நட்டம், இந்நிதி 09 இற்கு அமைய அத்தகைய பிணையங்களின் இனங்காணாமையின் மீது இலாபம் அல்லது நட்டத்தில் இனங்காணப்படுவதில்லை. தொகுதியினால் உருவாக்கப்பட்ட அல்லது பிடித்துவைக்கப்பட்டதாகவுள்ள இனங்காணாமைக்கு தகுதிபெறுகின்ற கைமாற்றல்செய்யப்பட்ட நிதியியல் சொத்துகளில் உள்ள ஏதேனும் நலன் வேறான சொத்தாக அல்லது பொறுப்பாக இனங்காணப்பட்டுள்ளது.

தொகுதி கொடுக்கல்வாங்கல்களை மேற்கொள்கின்றது. இதன் ஊடாக இது அதன் நிதியியல் நிலைக்கூற்றின் மீது இனங்காணப்பட்ட சொத்துகளை கைமாற்றல்செய்கின்றது ஆனால் கைமாற்றல்செய்யப்பட்ட சொத்துகளின் அல்லது அவற்றின் பாகமொன்றின் இடர்நேர்வுகள் மற்றும் கைமாறுகள் அனைத்தையுமோ அல்லது கணிசமானவற்றையோ தக்கவைக்கின்றது. அத்தகைய சந்தர்ப்பங்களில், கைமாற்றல்செய்யப்பட்ட சொத்துகள் இனங்காணப்படாது இருப்பதில்லை.

சொத்தொன்றிலிருந்தான காசுப் பாய்ச்சலினை பெற்றுக்கொள்வதற்கான அதன் உரிமையினை தொகுதியானது கைமாற்றி அல்லது கடந்துசெல்லல் ஒழுங்கொன்றை மேற்கொண்டு அத்துடன் கணிசமாக சொத்தின் அனைத்து இடர்நேர்வுகளையும் கைமாறுகளையும் கைமாற்றாது அன்றில் தக்கவைக்காது அன்றில் சொத்தின் கட்டுப்பாட்டினை கைமாற்றல்செய்யாதிருக்கும் போது, சொத்தில் தொகுதியின் தொடர்ச்சியான ஈடுபாடு உள்ளதென்ற ரீதியில் சொத்தானது இனங்காணப்படுகின்றது. அத்தகைய சந்தர்ப்பங்களில் இணையப்பெற்ற பொறுப்பொன்றினையும் தொகுதி இனங்காணுகின்றது. கைமாற்றல்செய்யப்பட்ட சொத்தும் இணையப்பெற்ற பொறுப்பும் தொகுதி தக்கவைத்துள்ள உரிமைகளையும் கடப்பாடுகளையும் பிரதிபலிக்கின்ற அடிப்படையில் அளவிடப்படுகின்றன.

2.5.1.8.2 நிதியியல் பொறுப்புகள்

தொகுதியின் ஒப்புத்தக் கடப்பாடுகள் நிறைவேற்றப்படுகின்ற போது, இரத்துச்செய்யப்படுகின்ற போது அல்லது காலாவதியடைகின்ற போது நிதியியல் பொறுப்பொன்றினை அது இனங்காணாது.

2.5.1.9 நிதியியல் சொத்துகளினதும் நிதியியல் பொறுப்புகளினதும் திருத்தியமைப்புகள்

2.5.1.9.1 நிதியியல் சொத்துகள்

நிதியியல் சொத்தின் நியதிகள் திருத்தம்செய்யப்படுமாயின், திருத்தம் செய்யப்பட்ட சொத்தின் காசுப் பாய்ச்சல் கணிசமாக வேறுபடுகின்றதா என்பதை தொகுதி மதிப்பிடுகின்றது. காசுப் பாய்ச்சல்கள் கணிசமானளவில் வேறுபடுமாயின், அப்போது மூல நிதியியல் சொத்திலிருந்தான காசுப் பாய்ச்சலுக்கான ஒப்புத்த உரிமைகள் காலாவதியடைந்துள்ளதாக கருதப்படுகின்றது. இவ்விடயத்தில் மூல நிதியியல் சொத்து இனங்காணப்படுவதில்லை என்பதுடன் புதிய நிதியியல் சொத்தொன்று சீர்மதிப்புப் பெறுமதியில் இனங்காணப்படுகின்றது.

இந்நிதி 09 இன் பிரகாரம், கடன்தீர் செலவில் கொண்டுசெல்லப்படும் திருத்தியமைக்கப்பட்ட சொத்தின் காசுப் பாய்ச்சல், கணிசமாக வேறுபடாவிடின், திருத்தியமைத்தலானது நிதியியல் சொத்தின் இனங்காணாமையினை விளைவிக்காது. இவ்விடயத்தில், தொகுதியினாது நிதியியல் சொத்தின் மொத்த கொண்டுசெல்லும் தொகையினை மீளக்கணிப்பீடு செய்வதுடன், மொத்த கொண்டுசெல்லும் தொகையினை சீர்செய்வதிலிருந்து தோன்றுகின்ற தொகையினை இலாபம் அல்லது நட்டத்தில் திருத்தியமைத்தல் இலாபம் அல்லது நட்டம் ஒன்றாக இனங்காண்கின்றது. கடன்பெறுநரின் நிதியியல் கஷ்டநிலை காரணமாக அத்தகைய திருத்தியமைத்தல் மேற்கொள்ளப்படுமாயின், அப்போது இலாபம் அல்லது நட்டம் சேதஇழப்பு நட்டத்துடன் சேர்த்து எடுத்துரைக்கப்படுகின்றது. ஏனைய சந்தர்ப்பங்களில் இது வட்டி வருமானமாக எடுத்துரைக்கப்படுகின்றது.

2.5.1.9.2 நிதியியல் பொறுப்புகள்

ஏற்கனவே காணப்படும் நிதியியல் பொறுப்பொன்று கணிசமாக வேறுபட்ட நியதிகளின் அடிப்படையில் அதே கடன் வழங்குநரிடமிருந்து வேறொரு பொறுப்பின் மூலம் மாற்றிடு செய்யப்படுகின்றவிடத்து, அல்லது ஏற்கனவே உள்ள நிதியியல் பொறுப்பொன்றின் நியதிகள் கணிசமாக திருத்தியமைக்கப்படுமிடத்து, அத்தகைய பரிமாற்றம் அல்லது திருத்தியமைத்தல் மூலம் பொறுப்பின் இனங்காணமை ஒன்றாக கொள்ளப்படுவதுடன் புதிய பொறுப்பொன்று இனங்காணப்படுகின்றது. இவ்விடயத்தில், திருத்தியமைக்கப்பட்ட நியதிகளின் அடிப்படையிலமைந்த புதிய நிதியியல் பொறுப்பானது சீர்மதிப்புப் பெறுமதியில் இனங்காணப்படுகின்றது. முடிவுறுத்தப்பட்ட நிதியியல் பொறுப்பின் கொண்டுசெல்லும் தொகைக்கும் திருத்தியமைக்கப்பட்ட நியதிகளுடனான புதிய நிதியியல் பொறுப்புக்கும் இடையிலான வேறுபாடு இலாபம் அல்லது நட்டத்துடன் இனங்காணப்படுகின்றது.

2.5.1.10 நிதியியல் சாதனங்களை எதிரீடுசெய்தல்

இனங்காணப்பட்ட தொகைகளை எதிரீடுசெய்வதற்கு அத்துடன் சொத்துகளை தேறிய அடிப்படையொன்றில் தீர்ப்பளவுசெய்வதற்கு உத்தேசமொன்று காணப்படுகின்றதாயின், அல்லது சமகாலத்தில் சொத்துக்களை தேர்வுசெய்து பொறுப்புகளை தீர்ப்பளவுசெய்வதற்கு, நடைமுறையில் சட்டரீதியாக அமுலாக்கத்தக்க உரிமையொன்று காணப்படுகின்றதாயின், அத்துடன் அப்போது மாத்திரம், நிதியியல் சொத்துகளும் நிதியியல் பொறுப்புகளும் எதிரீடுசெய்யப்பட்டு, தேறிய தொகை நிதியியல் நிலைக்கூற்றில் அறிக்கையிடப்படுகின்றன.

2.5.1.11 கடன்தீர் செலவும் மொத்த கொண்டுசெல்லும் தொகையும்

நிதியியல் சொத்தொன்றின் அல்லது நிதியியல் பொறுப்பொன்றின் “கடன்தீர் செலவு” என்பது நிதியியல் சொத்து அல்லது நிதியியல் பொறுப்பு ஆரம்ப இனங்காணலில் அளவிடப்பட்டு, முதன்மை மீள்கொடுப்பளவுகளைக் கழித்து, ஆரம்ப தொகைக்கும் முதிர்வுத் தொகைக்கும் இடையிலான ஏதேனும் வேறுபாட்டின் விளைவு வட்டி வீத முறையினை பயன்படுத்தி திரண்ட கடன்தீர் தொகையினை கூட்டி அல்லது

கழித்து, அத்துடன் நிதியியல் சொத்துகளுக்காக ஏதேனும் எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பு ஒதுக்கீட்டினை சீர்செய்த தொகையாகும்.

‘நிதியியல் சொத்தொன்றின் மொத்த கொண்டுசெல்லும் தொகை’ என்பது ஏதேனும் எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பு ஒதுக்கீட்டுக்கான சரிப்படுத்தலுக்கு முன்னர் நிதியியல் சொத்தொன்றின் கடன்தீர் செலவாகும்.

2.5.1.12 நிதியியல் சாதனங்களின் சீர்மதிப்புப் பெறுமதி

நிதியியல் சாதனங்களின் சீர்மதிப்புப் பெறுமதி அளவிடானது சீர்மதிப்புப் பெறுமதி படிநிலை உள்ளடங்கலாக 269 ஆம் மற்றும் 402 ஆம் பக்கங்களில் குறிப்பு இலக்கம் 2.3 மற்றும் 56 இல் விவரிக்கப்பட்டுள்ளது.

2.5.2 நிதியியல் சொத்துகளின் சேதஇழப்பு

2.5.2.1 தனிப்பட்ட சேதஇழப்பு மதிப்பீடு

முன்னர் நிர்ணயிக்கப்பட்ட அடிப்படையிலானவொன்றிற்கு மேல் நிதியியல் சொத்துகளுக்காக (அதாவது தனிப்பட்ட ரீதியாக முக்கியத்துவமிக்க நிதியியல் சொத்துகள்), சேதஇழப்பு நட்டமொன்று ஏற்பட்டிருந்தது என்ற புறநிலைச் சான்று காணப்படுமாயின், இழப்புத் தொகையானது சொத்து கொண்டுசெல்லும் தொகைக்கும் மதிப்பிடப்பட்ட எதிர்கால காசுப் பாய்ச்சல்களின் தற்போதைய பெறுமதிக்கும் (ஏற்பட்டிருக்காத எதிர்கால எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பு நீங்கலாக) இடையிலான வேறுபாடாக அளவிடப்படுகின்றது.

பிணைஉறுதியாக்கப்பட்ட நிதியியல் சொத்தொன்றின் மதிப்பிடப்பட்ட எதிர்கால காசுப் பாய்ச்சலின் தற்போதைய பெறுமதிக்க கணிப்பானது மீட்புரிமைத்தடை நிகழ்த்தக்கதோ இல்லையோ என்பதைப் பொருட்படுத்தாது, பிணைஉறுதியினை பெற்றுக்கொண்டு விற்பனை செய்வதற்கான மீட்புரிமைத்தடை செலவுகளை கழிப்பதிலிருந்து தோன்றக்கூடிய காசுப் பாய்ச்சல்களை பிரதிபலிக்கின்றது. தனிப்பட்ட சேதஇழப்பு மதிப்பீடு பற்றிய விபரங்கள் 305 ஆம் பக்கத்தில் குறிப்பு இலக்கம் 21 (F) இல் தரப்பட்டுள்ளன.

2.5.2.2 தனிப்பட்ட ரீதியாக முக்கியத்துவமிக்க மதிப்பீடும் தனிப்பட்ட ரீதியாக சேதமிகுக்காதவையும்

தனிப்பட்ட ரீதியாக முக்கியத்துவமிக்க ஆனால் சேதமிகுக்காத கடன்களானவை தோற்றம்பெற்றதிலிருந்து முக்கிய கொடுகடன் சீர்குலைவு காணப்படுகின்றதா என்ற மூலப்பிரமாணத்தின் அடிப்படையில் கட்டம் 1 அல்லது கட்டம் 2 இல் ஏதாவது ஒன்றின் கீழ் சேதஇழப்புமதிப்பீடுகாக கூட்டாக மதிப்பிடப்படுகின்றன.

முக்கிய கொடுகடன் சீர்குலைவினை நிறுவுகின்ற அதேவேளை வங்கி பின்வரும் மூலப்பிரமாணங்களை பரிசீலனையில்கொள்ளும்:

- சாதனம் புதிதாக தோற்றுவிக்கப்படுமாயின், கணிசமாக வேறுபடக்கூடிய ஏற்கனவே உள்ள நிதியியல் சாதனமொன்றின் வீதங்களில் அல்லது நியதிகளில் காணப்படும் ஏனைய மாற்றங்கள்.
- குறித்த நிதியியல் சாதனமொன்றிற்கான அல்லது அதேமாதிரியான நிதியியல் சாதனத்திற்கான கொடுகடன் இடர்நேர்வு தொடர்பான வெளிவாரிச் சந்தை குறிகாட்டிகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள்.

- கடன்பெறுநரின் படுகடன்/பங்குரிமைமூலதன சாதனங்களின் விலையில் காணப்படும் மாற்றங்கள் போன்ற கடன்பெறுநருடன் தொடர்புடைய ஏனைய தகவல்கள்.
- கடன்பெறுநருக்கான உண்மையான/ எதிர்பார்க்கப்பட்ட உள்ளக கடன் தரப்படுத்தலில் தரங்குறைப்பு அல்லது கொடுகடன் இடர்நேர்வு மதிப்பீட்டிற்கான உள்ளக ரீதியாக பயன்படுத்தப்படும் நடத்தை புள்ளிகளில் குறைவு.
- கடன்பெறுநர் அவரின் கடன்பாட்டினை நிறைவுசெய்வதற்கான இயலுமையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படும் தொழில், நிதியியல் அல்லது பொருளாதார நிலைமையில் தற்போதுள்ள அல்லது எதிர்வுகூறப்படும் பாதகமான மாற்றங்கள்.
- வருவாயில் உண்மையான/எதிர்பார்க்கப்பட்ட வீழ்ச்சி, தொழிற்படுத்தல் இடர்நேர்வில் அதிகரிப்பு, பணியாற்று மூலதனப் பற்றாக்குறை, சொத்து தரத்தில் குறைவு, சொத்து விகிதாசாரத்தில் அதிகரிப்பு, திரவத்தன்மை முகாமைத்துவ பிரச்சினைகள் போன்றவை தொடர்பில் கடன்பெறுநரின் தொழிற்படுத்தல் பெறுபேறுகளின் உண்மையான அல்லது எதிர்பார்க்கப்பட்ட குறிப்பிடத்தக்க மாற்றம்.
- அதே கடன்பெறுநரின் வேறு நிதியியல் சாதனங்கள் மீதான கொடுகடன் இடர்நேர்வில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு.
- கடன்பெறுநரின் படுகடன் கடன்பாட்டினை நிறைவேற்றுவதற்கான இயலுமையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தினை விளைவிக்கும் ஒழுங்குமுறைப்படுத்தல், பொருளாதார, தொழில்நுட்பவியல் சூழலில் உண்மையாக அல்லது எதிர்பார்க்கப்பட்ட பாதகமான மாற்றம்.

2.5.2.3 எதிர்பார்க்கப்படும் கொடுகடன் இழப்பு கோட்பாடுகள் பற்றிய பொதுநோக்கு

2018 சனவரி 1 தொடக்கம், 'நிதியியல் சாதனங்கள்' ஆக இப்பிரிவில் குறிப்பிடசெய்யப்பட்டுள்ள கடன் பொறுப்புகள் மற்றும் நிதியியல் உத்தரவாத ஒப்பந்தங்களுடன் சேர்த்து இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர்திப்புப் பெறுமதியில் வைத்திருக்கப்படாத அனைத்து கடன்களுக்கும் ஏனைய படுகடன் நிதியியல் சொத்துகளுக்கும் வங்கியானது எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்புகளுக்காக ஒதுக்கீடொன்றினை பதிவுசெய்துவருகின்றது. பங்குரிமைமூலதன சாதனங்கள் இந்நிதி 9 இன் கீழ் சேதமிழப்பிற்கு உட்படுத்தப்படுவதில்லை.

எதிர்பார்க்கப்படும் கொடுகடன் இழப்பு ஒதுக்கீடானது தோற்றம்பெற்றதிலிருந்து கொடுகடன் இடர்நேர்வில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எதுவும் இல்லாதவிடத்து, சொத்தின் ஆயுட்காலத்தின் மீது தோன்றுமென (ஆயுட்காலம் எதிர்பார்க்கப்பட்ட கடன் இழப்பு) எதிர்பார்க்கப்படும் கடன் இழப்புகளை அடிப்படையாகக் கொண்டிருக்கும், அத்தகைய சந்தர்ப்பங்களில் இழப்பு ஒதுக்கீடானது 12 மாத எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பின் அடிப்படையிலிருக்கும். கொடுகடன் இடர்நேர்வில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பொன்றுள்ளதா என்பதனை நிர்ணயிப்பதற்கான வங்கியின் கொள்கைகள் 276 ஆம் பக்கத்தில் குறிப்பு இல. 2.5.2.7 இல் எடுத்துரைக்கப்படுகின்றன.

12 மாத எதிர்பார்க்கப்பட்ட கடன் இழப்பு என்பது ஆயுட்கால எதிர்பார்க்கப்பட்ட கடன் இழப்பின் பாகமொன்றாகும் இது அறிக்கையிடும் திகதிக்குப் பின்னர் 12 மாத காலங்களினுள் சாத்தியமானதாக காணப்படுகின்ற நிதியியல் சாதனமொன்றின் தவணைதவறுதல் நிகழ்வுகளில் இருந்து விளைகின்ற எதிர்பார்க்கப்படும் கடன் இழப்பை விவரிக்கின்றது. ஆயுட்கால எதிர்பார்க்கப்பட்ட கடன் இழப்பு மற்றும் 12 மாத எதிர்பார்க்கப்பட்ட கடன் இழப்பு ஆகிய இரண்டும் ஏதுவாகின்ற நிதியியல் சாதனங்களின் சொத்துப்பட்டியல் தன்மையைச் சார்ந்து ஒன்றில் தனிப்பட்ட அடிப்படையிலோ அன்றில் கூட்டான அடிப்படையிலோ கணிக்கப்படுகின்றன.

நிதியியல் சாதனத்தின் எஞ்சியுள்ள ஆயுட்காலத்தின் மீது நிகழுகின்ற தவணைதவறுதல் இடர்நேர்வில் காணப்படும் மாற்றத்தினை கருத்திற்கொள்வதன் மூலம் நிதியியல் சாதனமொன்றின் கடன் இடர்நேர்வானது ஆரம்ப இனங்காணலில் இருந்து குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளதா என்பதற்கு ஒவ்வொரு அறிக்கையிடும் காலத்தின் இறுதியிதிலும் கணிப்பீட்டுன்றினை செயலாற்றுவதற்கு தொகுதி கொள்கையொன்றினை நிறுவியுள்ளது.

அத்தகைய செயல்முறையொன்றின் அடிப்படையில் வங்கி அதன் கடன்களை கீழே விவரிக்கப்பட்டவாறு கட்டம் 1, கட்டம் 2, கட்டம் 3 ஆக வகைப்படுத்தியுள்ளது:

கட்டம் 1:

- கடன்கள் முதலாவது இனங்காணப்படுகின்றபோது, வங்கியானது 12 மாத எதிர்பார்க்கப்பட்ட கடன் இழப்பின் அடிப்படையில் ஒதுக்கீடொன்றினை இனங்காண்கின்றது. கொடுகடன் இடர்நேர்வு மேம்பட்டுள்ள வசதிகளையும் ஆயினும் ஆரம்ப இனங்காணலின் மீது அடிப்படையில் கொடுகடன் சேதமிழக்காதவை, மற்றும் கட்டம் 2 இலிருந்து மீள்வகைப்படுத்தப்பட்டுள்ள கடன்களையும் கட்டம் 1 உள்ளடக்குகின்றது.

கட்டம் 2:

- கடனொன்று தோற்றம்பெற்றது முதல் கொடுகடன் இடர்நேர்வில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பொன்றினைக் காண்பித்துள்ளபோது, ஆயுட்கால எதிர்பார்க்கப்படும் கொடுகடன் இழப்பிற்கான ஒதுக்கீடொன்றினை வங்கி பதிவுசெய்கின்றது. கொடுகடன் இடர்நேர்வு மேம்பட்டுள்ள வசதிகளையும் கட்டம் 3 இலிருந்து மீள்வகைப்படுத்தப்பட்டுள்ள கடன்களையும் கட்டம் 2 உள்ளடக்குகின்றது.
- வாடிக்கையாளரொருவரின் ஒப்பந்த கொடுப்பனவுகளானவை கீழே கட்டம் 3 இன் கீழ் வகைப்படுத்தப்பட்ட கொடுகடன் வசதிகள் தவிர, 30 நாட்களுக்கு மேற்பட்ட கடந்த கால நிலுவையாக காணப்படுகின்றவிடத்து, கொடுகடன் வசதிகள் இந்நிதி 9 இல் குறிப்பிடப்பட்டவாறு தள்ளுபடிசெய்யத்தக்க அநுமானத்திற்கு உட்படுகின்றது.

கட்டம் 3:

- இந்நிதி 9 இல் குறிப்பிடப்பட்டவாறு தள்ளுபடிசெய்யத்தக்க ஊகத்திற்கு உட்பட்டு வாடிக்கையாளரொருவரின் ஒப்பந்தக் கொடுப்பனவுகள் 90 நாட்களுக்கு மேல் கடந்த கால நிலுவையாகின்ற கொடுகடன் வசதிகள்.

➔ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

- இரு தடவைகளுக்கு மேல் மறுசீரமைக்கப்பட்டவையாக காணப்படுகின்ற அனைத்து மறுசீரமைக்கப்பட்ட கடன்களும்.
- அனைத்து மீள்அட்டவணைப்படுத்தப்பட்ட கடன்களும்.
- இலங்கை மத்திய வங்கியின் பணிப்புரைகளுக்கமைவாக செயலாற்றற்றதாக வகைப்படுத்தப்பட்ட அனைத்து கொடுகடன் வசதிகள்/வாடிக்கையாளர்கள்.
- வாடிக்கையாளரொருவரின் அல்லது சாதனமொன்றின் இடர்நேர்வுத் தரப்படுத்தலானது வெளிவாரி கடன் தரப்படுத்தல் முகவராண்மை ஒன்றினால் B+ ஆக தரங்குறைக்கப்பட்டுள்ளபோது அத்துடன்/அல்லது வங்கிகளின் உள்ளக தரப்படுத்தல் முறைமையில் இரு – படிநிலைகள் தரங்குறைக்கப்பட்டுள்ளபோது.
- கொடுகடன் இடர்நேர்வில் செயலாற்றற்ற கொடுகடன் வசதிகளின்/வாடிக்கையாளர்களின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு (குறிப்பு இல. 2.5.2.2.7 ஐப் பார்க்க).

செலுத்தவேண்டிய மொத்த தொகையோ அல்லது அதன் ஒரு பாகத்தை மீள்அறவிடுவதற்கு நியாயமான எதிர்பார்க்கைகளை வங்கி கொண்டிருக்க நிதியியல் சொத்துகளுக்காக, நிதியியல் சொத்தின் மொத்த கொண்டுசெல்லும் தொகை குறைக்கப்படுகின்றது. இது நிதியியல் சொத்தின் இனங்காணமை (பகுதியளவிலான) ஒன்றாக கருதப்படுகின்றது.

2.5.2.4 எதிர்பார்க்கப்படும் கொடுகடன் இழப்புக் கணிப்பீடு

எதிர்பார்க்கப்பட்ட காசப் பற்றாக்குறைகளை அளவிடுவதற்கு, விளைவு வட்டி வித்திற்கான கிட்டத்தட்ட சமமாகலொன்றில் கழிவுசெய்யப்பட்ட எதிர்பார்க்கப்படும் கொடுகடன் இழப்பினை தொகுதி கணிக்கின்றது. காசப் பற்றாக்குறை என்பது ஒப்பந்தத்திற்கு அமைவாக நிறுவனமொன்றிற்கு செலுத்தவேண்டியதாகவுள்ள காசப் பாய்ச்சலுக்கும் பெறுவதற்கு நிறுவனம் எதிர்பார்க்கின்ற காசப் பாய்ச்சலுக்கும் இடையிலான வேறுபாடாகும். எதிர்பார்க்கப்படும் கொடுகடன் இழப்பு கணிப்பீட்டுப் பொறிமுறை, கீழே எடுத்துரைக்கப்பட்டுள்ளதுடன் முக்கிய கூறுகள் பின்வருமாறு:

- **தவணைதவறுதல் நிகழும்தன்மை:** தவணைதவறுதல் நிகழும்தன்மை என்பது வழங்கப்பட்ட கால வீச்சொன்றில் தவணைதவறுதல் நிகழக்கூடியமை பற்றிய மதிப்பீடொன்றாகும். கடன்வசதியானது முன்னர் இனங்காணப்பட்டிருக்காது அத்துடன் இன்னும் சொத்துப்பட்டியலில் இருக்குமாயின், மதிப்பிடப்பட்ட காலப்பகுதியில் குறித்த நேரமொன்றில் மாத்திரம் தவணைதவறுதல் நிகழலாம்.
- **தவணைதவறுதலில் கடன் அளவு** தவணைதவறுதலில் கடன் அளவு என்பது ஒப்பந்தத்தினாலோ அல்லது வேறுவகையிலோ அட்டவணைப்படுத்தப்பட்ட முதன்மை மற்றும் வட்டி மீள்கொடுப்பனவுகள், இனங்கிய கடன்வசதிகள் மீதான எதிர்பார்க்கப்பட்ட கடன் தொகைகள், அத்துடன் தவறிய கொடுப்பனவுகளில் இருந்தான ஒன்றுதிரண்ட வட்டி உள்ளடக்கலாக அறிக்கையிடும் திகதிக்கு பின்னர் கடன் அளவில் எதிர்பார்க்கப்படும் மாற்றங்களை கருத்திற்கொண்டு எதிர்கால

➔ நிதியியல் கூற்றுகளுக்கான குறிப்புகள்

தவணைதவறுதல் திகதியொன்றில் உள்ள கடன் அளவு பற்றிய மதிப்பீடாகும்.

• கடன்பெறுநர் தவணைதவறும் போது இழக்கும் தொகை

கடன்பெறுநர் தவணைதவறும் போது இழக்கும் தொகை என்பது தரப்பட்ட நேரமொன்றில் தவணைதவறுதலொன்று நிகழாமல்தத்து, அதிலிருந்த தோன்றுகின்ற இழப்பு பற்றிய மதிப்பீடொன்றாகும். ஒப்பந்த காசுப் பாய்ச்சல் நிலுவை மற்றும் ஏதேனும் பிணைஉறுதி தேறுகின்றவை உள்ளடங்கலாக கடன்வழங்குநர் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்க்கின்றவை என்பவற்றுக்கு இடையிலான வேறுபாட்டினை இது அடிப்படையாக கொண்டுள்ளது. இது பொதுவாக தவணைதவறுதல் கடன் அளவின் சதவீதமாக கூறப்படும்.

கொடுகடன் இழப்புகள் நிர்ணயிக்கப்படுவதற்கான உயர்ந்தபட்ச காலமானது வங்கி அணை முன்கூட்டி அழைப்பதற்கான உரிமையினை கொண்டிருக்காதவிடத்து நிதியியல் சாதனமொன்றின் ஒப்பந்த ஆயுட்காலமாகும். சேதஇழப்பு நடடங்கனும் விடுவிப்புகளும் நிதியியல் சொத்தின் மொத்த கொண்டுசெல்லும் பெறுமதியின் சீராக்கமாக கணக்கிடப்படுகின்ற திருத்தியமைத்தல் நடடங்கள் அல்லது இலாபங்களிலிருந்து வேறாக கணக்கிடப்பட்டு காண்பிக்கப்படுகின்றன.

எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பு பொறிமுறை முறை கீழே சுருக்கமாக தரப்பட்டனது:

கட்டம் 1:

- 12 மாத எதிர்பார்க்கப்பட்ட கடன் இழப்பானது அறிக்கையிடும் திகதிக்குப் பின்னர் 12 மாதங்களினுள் சாத்தியமானதாகவுள்ள நிதியியல் சாதனமொன்றின் மீதான தவணைதவறுதல் நிகழ்வுகளிலிருந்து விளைகின்ற எதிர்பார்க்கப்படும் கடன் இழப்பை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற ஆயுட்கால எதிர்பார்க்கப்பட்ட கடன் இழப்பின் பாகமொன்றாக கணிக்கப்படுகின்றது. அறிக்கையிடும் திகதிக்கு பின்னர் 12 மாத காலங்களில் நிகழுகின்ற தவணைதவறுதல் எதிர்பார்க்கப்படும் அடிப்படையில் 12 மாத எதிர்பார்க்கப்பட்ட கடன் இழப்பினை தொகுதி கணிய்ப்பிடுகின்றது. எதிர்பார்க்கப்பட்ட 12 மாத இத்தவணைதவறுதல் நிகழுந்தமை, தவணைதவறுதல் கடன் அளவினை எதிர்பார்க்கப்படும் பிரயோகிக்கப்படுவதுடன் எதிர்பார்க்கப்பட்ட கடன்பெறுநர் தவணைதவறும் போது இழக்கும் தொகை மூலம் பெருக்கப்பட்டு மூல விளைவு வட்டி வீதத்திற்கான கிட்டிய பெறுமதியாக்கல் மூலம் கழிவுசெய்யப்படுகின்றது.

கட்டம் 2:

- கடனொன்று அதன் உருவாக்கத்திலிருந்து கொடுகடன் இடர்நேர்வில் குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பினை காண்பித்துள்ளபோது, ஆயுட்கால எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்புகளுக்கான ஒதுக்கீடொன்றினை வங்கி பதிவுசெய்கின்றது. பொறிமுறையானது மேலே விளக்கப்பட்டவற்றை ஒத்ததாகும் ஆனால் தவணைதவறுதல் நிகழுந்தமைகள் மற்றும் கடன்பெறுநர் தவணைதவறும் போது இழக்கும் தொகை என்பன சாதனத்தின் ஆயுட்காலத்தின் மீது மதிப்பிடுபடுகின்றன. எதிர்பார்க்கப்படும் காசுப் பற்றாக்குறையானது மூல விளைவு

வட்டி வீதத்திற்கான கிட்டியபெறுமதியாக்கல் மூலம் கழிவுசெய்யப்படுகின்றது.

கட்டம் 3:

- கொடுகடன் சேதஇழந்துள்ளதாக கருத்திற்கொள்ளப்படுகின்ற கடன்களுக்காக, வங்கியானது இக்கடன்களுக்கென ஆயுட்கால எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்புகளை இனங்காணுகின்றது. இம்முறையானது 100% இல் நிர்ணயிக்கப்பட்ட தவணைதவறுதல் நிகழுந்தமைமுடன் கட்டம் 2 சொத்துகளுக்கானதை ஒத்ததாகும்.

2.5.2.5 ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தின் ஊடாக சீரமதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்ட படுகடன் சாதனங்கள்

அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தின் ஊடாக சீரமதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்ட படுகடன் சாதனங்களுக்கான எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்புகளானவை சீரமதிப்புப் பெறுமதியில் காணப்படுகின்ற, நிதியியல் நிலைக் கூற்றில் உள்ள இந்நிதியியல் சொத்தின் கொண்டுசெல்லும் தொகையை குறைப்பதில்லை. இதற்கு பதிலாக, கடன்தீர் செலவில் சொத்துகள் அளவிடப்பட்டிருப்பின் தோற்றம்பெறக்கூடிய ஒதுக்கீட்டுக்குச் சமமான தொகையொன்று இலாபம் அல்லது நடடத்திற்கான நேரொத்த விதிப்பனவொன்றுடன் திரட்டிய சேதமீழ்ப்புத் தொகையொன்றாக ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தில் இனங்காணப்படுகின்றது. ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தில் இனங்காணப்பட்ட ஒன்றுதிரட்டிய நடடமானது சொத்துகளின் இனங்காணமையின் மீது, இலாபம் அல்லது நடடத்திற்கு மீள்சுழற்சி செய்யப்படுகின்றது. அறிக்கையிடும் திகதியன்று உள்ளவாறு வங்கியும் தொகுதியும் சேதஇழப்பிற்கு உட்படுகின்ற அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீரமதிப்பு பெறுமதியில் அளவிடப்பட்ட படுகடன் சாதனம் எதனையும் கொண்டிருக்கவில்லை.

ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தின் ஊடாக சீரமதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்ட படுகடன் சாதனங்களுக்கான எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்புகளானவை சீரமதிப்புப் பெறுமதியில் காணப்படுகின்ற, நிதியியல் நிலைக் கூற்றில் உள்ள இந்நிதியியல் சொத்தின் கொண்டுசெல்லும் தொகையை குறைப்பதில்லை. இதற்கு பதிலாக, கடன்தீர் செலவில் சொத்துகள் அளவிடப்பட்டிருப்பின் தோற்றம்பெறக்கூடிய ஒதுக்கீட்டுக்குச் சமமான தொகையொன்று இலாபம் அல்லது நடடத்திற்கான நேரொத்த விதிப்பனவொன்றுடன் திரட்டிய சேதமீழ்ப்புத் தொகையொன்றாக ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தில் இனங்காணப்படுகின்றது. ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தில் இனங்காணப்பட்ட ஒன்றுதிரட்டிய நடடமானது சொத்துகளின் இனங்காணமையின் மீது, இலாபம் அல்லது நடடத்திற்கு மீள்சுழற்சி செய்யப்படுகின்றது. அறிக்கையிடும் திகதியன்று உள்ளவாறு வங்கியும் தொகுதியும் சேதஇழப்பிற்கு உட்படுகின்ற அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீரமதிப்பு பெறுமதியில் அளவிடப்பட்ட படுகடன் சாதனம் எதனையும் கொண்டிருக்கவில்லை.

2.5.2.6 முன்னோக்கி எதிர்பார்க்கும் தகவல்கள் வங்கியின் எதிர்பார்க்கப்படும் கொடுகடன் இழப்பு மாதிரியில், அது பின்வரும் பொருளாதார உள்ளீடுகள் போன்ற முன்னோக்கி எதிர்பார்க்கின்ற தகவல்களின் பரந்த வீச்சொன்றில் தங்கியுள்ளது:

- மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி
- தொழிலின்மை வீதங்கள்
- பணவீக்க வீதங்கள்
- செலாவணி வீதங்கள்
- வட்டி வீதங்கள்

எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்புகளை கணிய்ப்பதற்கு பயன்படுத்தப்பட்ட உள்ளீடுகளும் மாதிரிகளும் எப்போதும் நிதியியல் கூற்றுகளின் திகதியன்று சந்தையின் அனைத்து பண்புகளையும் உள்ளடக்காதிருக்கலாம். இதனைப் பிரதிபலிப்பதற்கு அத்தகைய வேறுபாடுகள் குறிப்பிடத்தக்களவு முக்கியமாக காணப்படுகின்றபோது தற்காலிக சீராக்கங்களாக பண்புசார் சீராக்கங்கள் அல்லது முதலீடாளர் கணக்குகளை உகப்பாக்குகின்ற முகாமைத்துவ முறைகள் அவ்வப்போது மேற்கொள்ளப்படுகின்றன.

2.5.2.7 கொடுகடன் இடர்நேர்வில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு

சாதனமொன்று அல்லது சாதனங்களைக் கொண்ட சொத்துப்பட்டியலொன்று 12 மாத எதிர்பார்க்கப்படும் கொடுகடன் இழப்பிற்கு அல்லது ஆயுட்கால எதிர்பார்க்கப்படும் கொடுகடன் இழப்பிற்கு உட்பட்டுள்ளதா என்பதனை நிர்ணயிக்கும் பொருட்டு, எதிர்பார்க்கப்படும் கொடுகடன் இழப்பிற்கு உட்படுகின்ற அனைத்து சொத்துகளையும் தொகுதி தொடர்ச்சியாக கண்காணிக்கின்றது, ஆரம்ப இனங்காணல் தொடக்கம் கொடுகடன் இடர்நேர்வில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பொன்று காணப்படுகின்றதா என்பதனை வங்கி கணிய்ப்பிடுகின்றது. வங்கியானது அளவுக்கு மீறிய செலவு அல்லது முயற்சி இன்றி தொடர்புடையதாக மற்றும் கிடைக்கத்தக்கதாகவுள்ள நியாயமான மற்றும் துணையளிக்கத்தக்க தகவல்களை பரிசீலனையில் கொள்கின்றது. இது, வங்கியின் வரலாற்று அனுபவம் மற்றும் நிபுணத்துவ கொடுகடன் மதிப்பீடு அத்துடன் எதிர்பார்க்குகின்ற தகவல்கள் எப்பவற்றின் அடிப்படையிலமைந்த அளவுசார் மற்றும் பண்புசார் தகவல் பகுப்பாய்வுகளை உள்ளடக்குகின்றது. அதற்கமைய, பின்வரும் காரணிகளில்/நிபந்தனைகளில் ஒன்று நிறைவுசெய்யப்படுகின்றபோது கொடுகடன் இடர்நேர்வில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பாக தொகுதி கருதுகின்றது.

- வசதியின் ஒப்பந்தக் கொடுப்பனவுகள் 30 நாட்களுக்கு மேல் கடந்ததால் நிலுவையாகின்றபோது (கொடுகடன் இடர்நேர்வில் கணிசமான அதிகரிப்புக் குறிகாட்டி)
- தொடர்ச்சியாக முன்னைய இரு ஆண்டுகள் புரப்பிடும் போது கடன்பெறும் நிறுவனமொன்றின் ஓர்வில் அல்லது வரிக்கு முந்திய இலாபத்தில் 50% அல்லது அதற்கு மேற்பட்ட வீழ்ச்சி (கொடுகடன் இடர்நேர்வில் கணிசமான அதிகரிப்புக் குறிகாட்டி)
- முன்னைய நிதியியல் ஆண்டுகள் ஒப்பிடும் போது கடன்பெறும் நிறுவனமொன்றின் சொத்து பெறுமதியில் 25% இற்கு மேல் சிதைவடைதல் (கொடுகடன் இடர்நேர்வில் கணிசமான அதிகரிப்புக் குறிகாட்டி)

- கடன்பெறும் நிறுவனமொன்றின் வெளிவாரிக் கடன் தரப்படுத்தலானது வெளிவாரி கடன்தரப்படுத்தல் முகவரானமை ஒன்றினால் BB+ ஆக அல்லது அதற்குக் கீழ் அதனைத் தொடர்ந்து தரங்குறைக்கப்பட்டுள்ளது (கொடுகடன் இடர்நேர்வில் கணிசமான அதிகரிப்புக் குறிகாட்டி)(ஆர்யு கடன்தரப்படுத்தலின் தொடர்ந்துவருகின்ற தரங்குறைத்தலானது (அளிக்கும் நேரத்தில்) கருத்திற்கொள்ளப்பட வேண்டும்.
- உள்ளகத் தரப்படுத்தலின் கீழ் இரு படிநிலைகள் தரங்குறைத்தல் (கொடுகடன் இடர்நேர்வில் கணிசமான அதிகரிப்புக் குறிகாட்டி).
- கொடுகடன் வசதியானது தரமுயர்த்தப்பட்ட கொடுகடன் வசதியினை விட 2 தடவைகள் வரை மறுசீரமைக்கப்பட்டிருந்தல்.
- வியாயார தொழிற்பாடுகளின்/கருத்திட்டங்களின் தொடக்கமானது அடிப்படையில் உடன்பட்ட திகதியிலிருந்து இரண்டு வருடங்களுக்கு மேல் தாமதமடைதல் (கொடுகடன் இடர்நேர்வில் கணிசமான அதிகரிப்பு அல்லது வாடிக்கையாளரின் இடர்நேர்வைச் சார்ந்திருக்கின்ற தவணைதவறுதல் மூலப்பிரமாணம் ஆகிய இரண்டுமாக இருக்கக்கூடும்).
- பிணைஉறுதியின் பெறுமதி குறிப்பிடத்தக்களவு குறைக்கப்படுதல் (25 சதவீதத்திற்கும் மேல்) அல்லது குறித்த ஆதனமொன்றுக்கான குறிப்பான குறிகாட்டியின் அடிப்படையில் பிணைஉறுதியின் தேறும்தன்மை சந்தேகத்திற்கிடமானதாகவிருத்தல் (ஆதனச் சுட்டி) (கொடுகடன் இடர்நேர்வில் கணிசமான அதிகரிப்புக் குறிகாட்டி).
- பகிரங்கமாக கிடைக்கப்பெறும் தகவல்களின் அடிப்படையில் பணியாளர் சமையல் மற்றும் சிரேஸ்ட முகாமைத்துவத்தில் அடிக்கடி ஏற்படும் மாற்றங்கள் (கொடுகடன் இடர்நேர்வில் கணிசமான அதிகரிப்புக் குறிகாட்டி).
- கடன் உடன்படிக்கையில் குறித்துரைக்கப்பட்ட நோக்கம் தவிர்ந்த நோக்கமொன்றுக்காக கடன்பெறுநர் கடன் பெறுகைகளைப் பயன்படுத்தகின்றார் என்ற நேரடியான சான்று கிடைக்கப்பெறுதல்.
- ஏதேனும் இடர்நேர்வுத் தணிப்பு நடவடிக்கையின்றி உத்தரவாதி மூலம் உத்தரவாதத்தை மீளப்பெறல்.
- மதிப்பிடப்பட்ட செலவில் இருந்து கருத்திட்டம் நிறைவுபெறும் நிலை வரை குறிப்பிடத்தக்க அதிகரிப்பு (25%). இக்காரணி கருத்திட்டம் தொடங்கப்படுவது வரை கணிப்பீட்டுக்குத் தொடர்புடையதாகும்.
- AAA தொடக்கம் BBB- வரையான தரப்படுத்தல் நீங்கலாக தற்போதய வெளிவாரி தரப்படுத்தலிலிருந்து ஒரு படிநிலை தரங்குறைத்தல்.
- நம்பத்தகுந்த தகவல்களின் அடிப்படையில் கடன்பெறுநர், கொடுகடன் வசதியின் செயலாற்றுகையை குறிப்பிடத்தக்களவு பாதிக்கின்ற வழக்காலுக்குப்பட்டுள்ளார் என்ற நேரடியான சான்று கிடைக்கப்பெறுதல் (கொடுகடன் இடர்நேர்வில் கணிசமான அதிகரிப்பு அல்லது வாடிக்கையாளரின் இடர்நேர்வைச் சார்ந்திருக்கின்ற தவணைதவறுதல் மூலப்பிரமாணம் ஆகிய இரண்டுமாக இருக்கக்கூடும்).
- நிலுவைகளின் தீர்ப்பணை தடுக்கக்கூடிய கொடுகடன் வசதியின் செயலாற்றுகையில் நேரடியாக தாக்கமேற்படுத்துகின்ற புவிப்பயல் அமைவிடத்தில் குறிப்பிடத்தக்க மாற்றமொன்று அல்லது இயற்கை அனர்த்தம் (கொடுகடன் இடர்நேர்வில் கணிசமான அதிகரிப்பு அல்லது வாடிக்கையாளரின் இடர்நேர்வைச்

- சார்ந்திருக்கின்ற தவணைதவறுதல் மூலப்பிரமாணம் ஆகிய இரண்டுமாக இருக்கக்கூடும்).
- கடன் வழங்கப்பட்ட அல்லது கருத்திட்டம் தொழிற்படுகின்ற தொழில்துறைக்கான கருத்திட்டத்தின்/வசதியின் மீளச்செலுத்தும் இயலளவை பாதிக்கின்ற அளவிற்கு பேரண்ட பொருளாதார எதிர்பார்க்கை சீர்குழைதல். இணங்கியவாறு படுகடனை மீளச்செலுத்துவதற்கான தொழிற்பாடுகளைத் தடுக்கக்கூடிய புதிய ஒழுங்குவிதிகளில்/ அரசாங்க கொள்கைகளில் இருந்து தோன்றுகின்ற தாக்கத்தை இது உள்ளடக்குகின்றது (கொடுகடன் இடர்நேர்வில் கணிசமான அதிகரிப்பு அல்லது வாடிக்கையாளரின் இடர்நேர்வைச் சார்ந்திருக்கின்ற தவணைதவறுதல் மூலப்பிரமாணம் ஆகிய இரண்டுமாக இருக்கக்கூடும்).
- கொடுப்பனவுகளின் விரிவுபடுத்தல்கள், ஒத்திவைத்தல், ஒப்பந்தங்களை தள்ளுபடிசெய்தல் உள்ளடங்கலாக சலுகைகளை ஏற்படுத்துகின்ற நியதிகளின் திருத்தியமைத்தல்கள். கடன்வசதியின் மீளச்செலுத்தல் மீது எதிர்மறையான தாக்கத்தை கொண்டவை (கொடுகடன் இடர்நேர்வில் கணிசமான அதிகரிப்பு அல்லது வாடிக்கையாளரின் இடர்நேர்வைச் சார்ந்திருக்கின்ற தவணைதவறுதல் மூலப்பிரமாணம் ஆகிய இரண்டுமாக இருக்கக்கூடும்).
- வாடிக்கையாளரை தொடர்புகொள்ள அல்லது கண்டுபிடிக்க இயலாதிருத்தல் (தவணைதவறுதல் குறிகாட்டி).
- தரப்படுத்தப்பட்ட கொடுகடன் வசதிகளை விட கொடுகடன் வசதிகள் 2 இற்கு மேற்பட்ட தடவைகள் மறுசீரமைக்கப்படுதல் (சேதமிழந்த கொடுகடன் பற்றிய குறிகாட்டி).
- தரப்படுத்தப்பட்ட கொடுகடன் வசதிகள் தவிர்ந்த கொடுகடன் வசதிகளை மீள அட்டவணைப்படுத்தல்.
- வசதியின் ஒப்பந்தக் கொடுப்பனவுகள் 90 நாட்களுக்கும் மேல் கடந்தகால நிலுவையாகுதல்.
- தொடர்ந்தியங்கும் எண்ணக்கூற பிரச்சினைகள் காரணமாக கணக்காய்வாளர் கணக்காய்வு அபிப்பிராயத்தினை தகமைபெறச்செய்தல் அல்லது மறுதலிப்பொன்றை அல்லது பாதகமான அபிப்பிராயமொன்றை வழங்கியிருத்தல்.
- கடன்பெறுநர் கடன்தீர்க்க வகையற்றவர்/ தீர்த்துக்கட்டுதல் நடவடிக்கை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது அல்லது தொடங்கும் தறுவாயிலுள்ளது என்பதற்கு நேரடிச் சான்று கிடைக்கப்பெறுதல் (தவணைதவறுதல் குறிகாட்டி).

2.5.2.8 தவணைதவறுதல் மற்றும் கொடுகடன் சேதமீழ்ந்த சொத்துக்கள் பற்றிய வரைவிலக்கணம்

- ஏனைய வாடிக்கையாளர்களுக்கான கடன்களையும் முற்பணங்களையும் தொகுதி பின்வரும் சந்தர்ப்பங்களின்போது தவணைதவறுப்பட்டதாக கருதுகின்றது
- பிணையங்கள் தேறுதல் (ஏதேனும் வைக்கப்பட்டிருப்பின்) போன்ற நடவடிக்கைகளுக்கு தொகுதி மூலமான உதவியின்றி அதன் கடப்பாடுகளை தொகுதிக்கு முழுமையாக கொடுப்பனவு செய்வதற்கு கடன்பெறுநர் இயலாதிருத்தல் அல்லது
 - கடன்பெறுநர், அவரின் ஒப்பந்த கொடுப்பனவுகள் மீது 90 நாட்கள் கடந்த கால நிலுவையினைக் கொண்டிருத்தல்.

→ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

மேலும், குறித்த முதலீட்டுக்கு வெளிவாரி கடன்தரப்படுத்தல் “தவணை தவறுதல்” இனை குறித்தொதுக்குகின்ற போது நிதியியல் முதலீடுகளை தொகுதி கட்டம் 3 இன் கீழ் வகைப்படுத்துகின்றது.

2.5.3 ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்கள்

ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்கள் பற்றிய விபரங்கள் 318 ஆம் பக்கத்தில் காணப்படும் குறிப்பு இல. 26 இல் தரப்பட்டுள்ளன.

2.5.3.1 பெறுமானத்தேய்வு

“பெறுமானத்தேய்வு” பற்றிய விபரங்கள் 318 ஆம் பக்கத்தில் காணப்படும் குறிப்பு இல. 26 இல் தரப்பட்டுள்ளன.

2.5.3.2 கடன்பெறுதல் செலவுகள்

“கடன்பெறுதல் செலவுகள்” மீதான இலங்கை கணக்கீட்டு நியமம்- இகநி 23 இற்கு அமைய சொத்தின் செலவின் பாகமாக தகமைபெறுகின்ற சொத்தின் கையகப்படுத்தல், நிர்மாணித்தல் அல்லது உற்பத்திசெய்தல் போன்றவற்றிற்கு நேரடியாக சாட்டத்தக்க கடன்பெறுதல் செலவுகளை தொகுதி மூலத்தனமாக்குகின்றது. தகமைபெறுகின்ற சொத்து என்பது அதன் உத்தேசிக்கப்பட்ட பயன்பாட்டிற்கு அல்லது விற்பனைக்கு ஆயத்தமாகுவதற்கு கணிசமான காலப்பகுதியினை எடுத்துக்கொள்கின்ற சொத்தொன்றாகும். ஏனைய கடன்பெறுதல் செலவுகள், அவை நிகழுகின்ற காலப்பகுதியில் இலாபத்தில் அல்லது நட்டத்தில் இணங்காணப்படுகின்றன. வங்கியும் தொகுதியும் அறிக்கையிடும் காலப்பகுதிக்காக ஏதேனும் கடன்பெறுதல் செலவினை மூலத்தனமாக்கவில்லை.

2.5.4 அருவச் சொத்துக்கள்

அருவச் சொத்துகள் பற்றிய விபரங்கள் 327 ஆம் பக்கத்தில் காணப்படும் குறிப்பு இல. 29 இல் தரப்பட்டுள்ளன.

2.5.5 நிதியியல் சொத்துக்கள் அல்லாதவற்றின் சேதமீழ்வு

ஒவ்வொரு அறிக்கையிடும் திகதியிலும், பிற்போடப்பட்ட வரிச் சொத்து தவிர்ந்த சொத்தொன்று சேதமீழ்வுச் செய்யப்பட்டக்கூடிய சாத்தியம் உள்ளதா என்பதை தொகுதி கணிக்கும். சாத்தியமொன்று காணப்படின் அல்லது சொத்தொன்றுக்கான ஆண்டு சேதமீழ்வுப் பரிசோதனை தேவைப்படுமிடத்து, சொத்தில் மீளப்பெறப்பட வேண்டிய தொகையை தொகுதி மதிப்பிடும். சொத்தொன்றின் கொண்டுசெல்லப்படும் தொகையானது அதன் மீளப்பெறவேண்டிய தொகையை விஞ்சுமிடத்து, சொத்தானது சேதமீழ்வுள்ளதாக கருதப்படுவதுடன், அதன் அறவிடத்தக்க தொகையில் பதிவுசெய்யப்படுகின்றது.

2.5.6 ஓய்வு நலக் கடப்பாடு

2.5.6.1 வரையறைசெய்யப்பட்ட ஓய்வுதீர்மானம்

2.5.6.1.1 ஊழியர் ஓய்வுதீர்மானம் - I

1995 ஓக்டோபர் 01ஆம் திகதிக்கு முன்னர் வங்கியில் இணைந்த நிரந்தர பணியாளர்களுக்கு வரையறைசெய்யப்பட்ட நன்மை ஓய்வுதீர்மானம் திட்டமொன்றை வங்கி செயற்படுத்துகின்றது. இதில் வேறாக

➔ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

நிர்வகிக்கப்படும் நிதியமொன்றிற்கு பங்களிப்புச்செய்ய வேண்டிய தேவை காணப்படுகின்றது. வரையறைசெய்யப்பட்ட நன்மை ஓய்வூதியத் திட்டம் I இன் கீழ் வழங்கப்படும் நன்மைகளின் செலவானது, எதிர்வுகூறப்பட்ட அலகு வரவு கணிப்பீட்டு பெறுமான முறையைப் பயன்படுத்தி தீர்மானிக்கப்படுகின்றது. கணிக்கப்பட்ட இலாபங்கள் மற்றும் நட்டங்கள், அவற்றுக்குரிய காலப்பகுதியில் ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தில் இனங்காணப்படுகின்றன.

வரையறைசெய்யப்பட்ட நன்மை சொத்து அல்லது பொறுப்பு, இன்னமும் இனங்காணப்படாத கடந்த காலச் சேவைச் செலவுகளை கழித்தும், கடப்பாடுகள் நேரடியாகத் தீர்க்கப்பட வேண்டிய திட்டமிட்ட சொத்துகளின் உண்மைப் பெறுமதியைக் கழித்தும், இன்னமும் இனங்காணப்படாத கணிப்பீட்டு நட்டங்களை கழித்தும் பெறப்பட்ட வரையறைசெய்யப்பட்ட நன்மைக் கடப்பாட்டின் தற்போதைய பெறுமதியாக கணிப்பீட்டு செய்யப்படுகின்றது. வரையறைசெய்யப்பட்ட நன்மைப் பொறுப்பின் பெறுமதியை வங்கியே கொண்டிருப்பதுடன், இது இலாபம் அல்லது நட்டத்தில் இனங்காணப்படுகின்றது. எந்தச் சொத்தினதும் பெறுமதியானது, ஏதாவது இழப்புகள் அல்லது இன்னமும் இனங்காணப்படாத கடந்த கால சேவைச் செலவுக்கும், திட்டத்துக்கான எதிர்காலப் பங்களிப்பில் திட்டத்திலிருந்தான மீளாணிப்புகள் அல்லது குறைப்புகள் ஆகியவற்றின் வடிவில் கிடைக்கக்கூடிய ஏதாவது பொருளாதார நன்மைகளினது தற்போதைய பெறுமதி ஆகிய தொகைக்கும் வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆகப்பிந்திய மதிப்பீடானது தொழில்சார் கணிப்பீட்டு நிறுவனமொன்றான எக்குரியல் அன்ட் மெனேஜ்மென்ட் கொன்சல்டன்ஸ் (பிரைவட்) லிமிடெட் இன் கணிப்பீட்டு நிறுவன இணை உறுப்பினரான திரு எம் பூபாலநாதன் என்பவரினால் 2022 டிசம்பர் 31இல் மேற்கொள்ளப்பட்டது.

2022.12.31 இல் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் பயன்படுத்தப்பட்ட முக்கிய நிதியியல் எடுகோள்கள் பன்வருமாறு:

வட்டி/கழிவு வீதம்	ஆண்டுக்கு 18.00%
வாழ்க்கைச் செலவு படிக்கணின் அதிகரிப்பு	ஆண்டுக்கு 8.00%
சராசரி அடிப்படைச் சம்பளத்திலான அதிகரிப்பு	ஆண்டுக்கு 15.00%

நிதியத்தின் சொத்துகள், வங்கியின் சொத்துகளுக்குப் புறம்பாக பேணப்படுவதுடன் நம்பிக்கை உறுதிப்பத்திரத்தின் ஏற்பாடுகளுக்கமைய நம்பிக்கை பொறுப்பாளர்களினால் சுயாதீனமாக நிர்வகிக்கப்படுகின்றது, அத்துடன் சுயாதீன வெளிவாரி கணக்காய்வாளர்களினால் ஆண்டுதோறும் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது. ஓய்வூதியத் நிதியம் I இன் நிதியியல் கூற்றுகளும் கணக்காய்வாளரின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டு நம்பிக்கை பொறுப்பாளர்கள் சபையினாலும் வங்கியின் பணிப்பாளர் சபையினாலும் மீளாயப்படுகின்றன. அனுசூலமான மட்டங்களில் நிதி வழங்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளதை உறுதிசெய்யும் கடப்பாடு வங்கிக்கு இருப்பதனால் வங்கியின்

வெளிப்படுத்தலை மீளாய்வுசெய்வதற்கும் அவை சமர்ப்பிக்கப்படுகின்றன. பங்கேற்பாளர் உயிருடன் இருக்கும் வரை ஓய்வூதியம் மாதாந்தம் வழங்கப்படும்.

ஊழியர் ஓய்வூதியத் நிதியம் I பற்றிய விபரங்கள் 341 தொடக்கம் 343 வரையான பங்களிகளில் குறிப்பு இல. 38. (அ) 1 இல் தரப்பட்டுள்ளன.

நிதியிடப்படாத கடந்தகால சேவைச் செலவானது கணிப்பு மதிப்பீட்டு முடிவடைந்தவுடன் ஏனைய அனைத்தையும் வருமானத்தின் மீது இனங்காணப்படுகின்றது. 2022 டிசம்பர் 31இல் மேற்கொள்ளப்பட்ட கணிப்பு மதிப்பீட்டு ரூ. 8,764.7 மில்லியன் கொண்ட கடந்த காலச் சேவைச் செலவுப் பற்றாக்குறையைக் காட்டியது. இது முழுமையாக வழங்கப்பட்டிருந்தது. நிதியிடப்படாத ஓய்வூதியப் பொறுப்பின் விபரங்கள் 341 தொடக்கம் 343 வரையான பங்களிகளில் குறிப்பு இல. 38(அ).1 இல் தரப்பட்டுள்ளன.

2.5.6.1.2 ஊழியர் ஓய்வூதிய நிதியம் - II

1995 ஒக்டோபர் 01ம் திகதியன்று அல்லது அதற்குப் பின்னர் வங்கியில் இணைந்த நிரந்தர அலுவலர்களுக்காக வங்கி வரையறைசெய்யப்பட்ட ஓய்வூதியத் திட்டம் ஒன்றினைத் தாபித்து தொழிற்படுத்துகின்றது. வேறாக நிர்வகிக்கப்படும் நிதியம் ஒன்றிற்கு அங்கத்தவர்களின் மொத்த சம்பளத்தில் 12 சதவீதத்தினை மாதாந்தம் பங்களிப்பதற்கு இது வங்கியினை தேவைப்படுத்துகின்றது. வரையறைசெய்யப்பட்ட நல ஓய்வூதியத்திட்டத்தின் கீழ் நலன்களை வழங்குவதற்கான செலவானது எதிர்வுகூறப்பட்ட அலகு வரவுக் கணிப்பு மதிப்பீட்டு முறையினைப் பயன்படுத்தி நிர்ணயிக்கப்படுகின்றது. கணிப்பீட்டு பெறுமதிகளும் நட்டங்களும் அவை நிகழும் ஆண்டுக் காலத்தில் ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தில் இனங்காணப்பட்டுள்ளன.

வரையறைசெய்யப்பட்ட நன்மைச் சொத்து அல்லது பொறுப்பு, இன்னமும் இனங்காணப்படாத கடந்த காலச் சேவைச் செலவுகளை கழித்தும் கடப்பாடுகள் நேரடியாகத் தீர்க்கப்பட வேண்டிய திட்டமிட்ட சொத்துகளின் சீர்மதிப்பு பெறுமதியைக் கழித்தும், இன்னமும் இனங்காணப்படாத கணிப்பீட்டு நட்டங்களை கழித்தும் வரையறைசெய்யப்பட்ட நன்மைக் கடப்பாட்டின் தற்போதைய பெறுமதியாக கணிப்பீட்டு செய்யப்படுகின்றது. வரையறைசெய்யப்பட்ட நன்மைப் பொறுப்பின் பெறுமதியை வங்கியே கொண்டிருப்பதுடன், இது இலாபம் அல்லது நட்டத்தில் இனங்காணப்படுகின்றது. எந்தச் சொத்தினதும் பெறுமதியானது, ஏதாவது கணிப்பீட்டு இழப்புகள் அல்லது இன்னமும் இனங்காணப்படாத கடந்த காலச் சேவைச் செலவுக்கும், திட்டத்துக்கான எதிர்காலப் பங்களிப்பில் திட்டத்திலிருந்தான மீளாணிப்புகள் அல்லது குறைப்புகள் ஆகியவற்றின் வடிவில் கிடைக்கக்கூடிய ஏதாவது பொருளாதார நன்மைகளினது தற்போதைய பெறுமதி ஆகிய தொகைக்கும் வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆகப்பிந்திய மதிப்பீடானது தொழில்சார் கணிப்பீட்டு நிறுவனமொன்றான எக்குரியல் அன்ட் மெனேஜ்மென்ட் கொன்சல்டன்ஸ் (பிரைவட்) லிமிடெட் இன் கணிப்பீட்டு நிறுவன இணை உறுப்பினரான திரு எம் பூபாலநாதன் என்பவரினால் 2022 டிசம்பர் 31இல் மேற்கொள்ளப்பட்டது.

2022.12.31இல் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் பயன்படுத்தப்பட்ட முக்கிய நிதியியல்

எடுகோள்கள் பன்வருமாறு:

வட்டி/கழிவு வீதம்	ஆண்டுக்கு 18.00%
வாழ்க்கைச் செலவு படிக்கணின் அதிகரிப்பு	ஆண்டுக்கு 8.00%
சராசரி அடிப்படைச் சம்பளத்திலான அதிகரிப்பு	ஆண்டுக்கு 8.00%

நிதியத்தின் சொத்துகள், வங்கியின் சொத்துகளுக்கு புறம்பாக பேணப்படுவதுடன் நம்பிக்கை உறுதிப்பத்திரத்தின் ஏற்பாடுகளுக்கமைய நம்பிக்கை பொறுப்பாளர்களினால் சுயாதீனமாக நிர்வகிக்கப்படுகின்றது, அத்துடன் சுயாதீன வெளிவாரி கணக்காய்வாளர்களினால் ஆண்டுதோறும் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது. ஓய்வூதியத் நிதியம் II இன் நிதியியல் கூற்றுகளும் கணக்காய்வாளரின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டு நம்பிக்கை பொறுப்பாளர்கள் சபையினாலும் வங்கியின் பணிப்பாளர் சபையினாலும் மீளாயப்படுகின்றன. அனுசூலமான மட்டங்களில் நிதி வழங்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளதை உறுதிசெய்யும் கடப்பாடு வங்கிக்கு இருப்பதனால் வங்கியின் வெளிப்படுத்தலை மீளாய்வுசெய்வதற்கும் அவை சமர்ப்பிக்கப்படுகின்றன. பங்கேற்பாளர் உயிருடன் இருக்கும் வரை ஓய்வூதியம் மாதாந்தம் வழங்கப்படும்.

ஊழியர் ஓய்வூதியத் நிதியம் II பற்றிய விபரங்கள் 343 தொடக்கம் 346 வரையான பங்களிகளில் குறிப்பு இல. 38. (அ) 2 இல் தரப்பட்டுள்ளன.

நிதியிடப்படாத கடந்தகால சேவைச் செலவானது கணிப்பு மதிப்பீட்டு முடிவடைந்தவுடன் ஏனைய அனைத்தையும் வருமானத்தின் மீது இனங்காணப்படுகின்றது. 2022 டிசம்பர் 31இல் மேற்கொள்ளப்பட்ட கணிப்பு மதிப்பீட்டு ரூ. 2,365.4 மில்லியன் கொண்ட கடந்த காலச் சேவைச் செலவு மிகையைக் காட்டியது. ஓய்வூதியத் நிதியம் II இற்கான முற்பணம் பற்றிய விபரங்கள் 343 தொடக்கம் 346 வரையான பங்களிகளில் குறிப்பு இல. 38 (அ) 2 இல் தரப்பட்டுள்ளன.

2.5.6.1.3 விதவைகள்/விதூரர்கள் மற்றும் அநாதைகள் ஓய்வூதிய நிதியம்

2013 டிசம்பர் தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில், ஓய்வூதியத் நிதியம் II உறுப்பினர்களுக்காக வங்கி, விதவைகள்/விதூரர்கள் மற்றும் அநாதைகள் ஓய்வூதிய நிதியத் திட்டத்தை தாபித்துள்ளது. விதவைகள்/விதூரர்கள் மற்றும் அநாதைகள் ஓய்வூதிய நிதியத் திட்டத்துடன் உறுப்பினராவதை ஓய்வூதியத் நிதியம் II உறுப்பினர்கள் தெரிவுசெய்யலாம். நிதியத்திற்கு வங்கி பங்களிக்காத அதேவேளை, வங்கியின் ஊழியர்கள் நிதியத்திற்கு மாதந்தோறும் அவர்களது அடிப்படைச் சம்பளத்தில் 5% பங்களிப்புச்செய்கின்றனர்.

2.5.6.2 பணக்கொடை

பதவியினர் ஓய்வூதியத் திட்டம் - II நிறுவப்பட்டதுடன் 1995 ஒக்டோபர் 01ம் திகதியன்று அல்லது அதற்குப் பின்னர் வங்கியில் இணைந்துகொண்ட ஊழியர்கள் ஓய்வூதியத் திட்டம்-II இன் உறுப்பினர்களாயினர். இன்னால் சேவைப் பணிக்கொடைத் திட்டத்தின் கீழான உரிமைகள் மற்றும் சலுகைகளுக்கு அவர்கள் உரித்துடையவர்களல்லர். எவ்வாறாயினும், இவ்

ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஏதேனும் ஓய்வூதிய நலனுக்கு உரித்துடையவராவதற்கு ஓய்வுபெறும் நேரத்தில் வங்கியில் ஆகக்குறைந்தது 120 மாதகால தடங்கலற்ற செயற்பாடுக்கே சேவைவென்று வேண்டப்படுகின்றது. எனவே, 10 வருட சேவைக்கு முன்னர் ஓய்வுபெறுகின்ற ஊழியர்கள் அத்துடன் அவர்களது சேவைகள் ஓய்வின் விட ஐந்து வருட சேவைக்கு பின்னர் முடிவுறுத்தப்பட்டிருப்பின் 1983இன் 12ஆம் இலக்க பணிக்கொடை கொடுப்பனவுச் சட்டத்தின் கீழ், தொடர்ச்சியான ஒவ்வொரு வருட சேவைக்கும் நிதியாண்டின் கடைசி மாதத்திற்கு ஏற்புடைய மொத்த சம்பளத்தின் ஒரு அரை விகிதத்தில் நிறுத்தல் பணிக்கொடையினை பெறுவதற்கு உரித்துடையவர்.

முகாமைத்துவத்தின் தீர்ப்புகளுக்கமையவும் கடந்த கால அனுபவத்தின் படியும் அத்தகைய நிகழ்வுகளின் நிகழும் தன்மை அரிதாக காணப்படுகின்றது. அறிக்கையிடுமிட திகழியன்று முக்கிய பொறுப்பொன்று மதிப்பிடப்பட்டிருந்தாலன்றி நிதியியல் கூற்றுகளில் பணிக்கொடை ஏற்பாடு ஒன்று பேணப்படுவதில்லை. 1983இன் 12ஆம் இலக்க பணிக்கொடை கொடுப்பனவுச் சட்டத்தின் கீழ் அத்தகைய நிகழ்வில் ஊழியர் ஒருவருக்கு பணிக்கொடை செலுத்தப்பட்டிருக்கும்படித்து, பணிக்கொடையானது அதே ஆண்டில் வருமானக் கூற்றில் செலவொன்றாக இனங்காணப்பட்டுள்ளது.

2.5.6.3 தொழிலுக்குப் பின்னரான மருத்துவ நலன்கள்

ஓய்வுபெற்ற ஊழியர்களுக்காக பங்களிப்புடனான மருத்துவ உதவித் திட்டம் ஒன்றினை வங்கி கொண்டுள்ளது. இத்திட்டத்தின் சொத்துகள், வங்கியின் சொத்துகளில் சுயாதீனமாக வைக்கப்பட்டுள்ளதுடன் நம்பிக்கைப் பொறுப்பாளர் நிதியத்தின் நம்பிக்கை நிதியத்தின் உறுதிப்படுத்தலில் ஏற்பாடுசெய்யப்பட்டவாறு முகமைத்துவத்தையும் ஊழியர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையினால் நிர்வகிக்கப்படுகின்றது. வரையறைசெய்யப்பட்ட நன்மை ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நன்மைகளின் செலவானது, எதிர்வுகூறப்பட்ட அலகு வரவு கணிப்பீட்டு பெறுமான முறையைப் பயன்படுத்தி தீர்மானிக்கப்படுகின்றது. கணிக்கப்பட்ட இலாபங்கள் மற்றும் நட்டங்கள், அவற்றுக்குரிய காலப்பகுதியில் ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தில் இனங்காணப்படுகின்றன.

வங்கியின் முகாமைத்துவத்தினால் தீர்மானிக்கப்பட்ட தொகையொன்றினை பங்களிப்பு மருத்துவ திட்டத்திற்கு வங்கி பங்களிப்புசெய்கின்றது. காலத்திற்கு காலம் மேற்கொள்ளப்படும் கணிப்பீட்டு சிபாரிசுகளின் அடிப்படையில் இது மேற்கொள்ளப்படுகின்றது. இதன்படி 2022ஆம் ஆண்டின் இலாபத்திலிருந்து ரூ. 668.5 மில்லின் கொண்ட தொகை வழங்கப்பட்டுள்ளது.

ஆகப்பிந்திய மதிப்பீடானது தொழில்சார் கணிப்பீட்டு நிறுவனமொன்றான எக்ஸ்டிரியல் அன்ட் மெனேஜ்மென்ட் கொன்சல்டன்ஸ் (பிரைவட்) லிமிடெட் இன் கணிப்பீட்டு நிறுவன இணை உறுப்பினரான திரு எம் பூபாலநாதன் என்பவரினால் 2022 டிசம்பர் 31இல் மேற்கொள்ளப்பட்டது. 2022.12.31இல் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் பயன்படுத்தப்பட்ட

முக்கிய நிதியியல் எடுகோள்கள் பின்வருமாறு:

வட்டி/கழிவு வீதம்	ஆண்டுக்கு 18.00%
மருத்துவச் செலவு பணவீக்க வீதம்	ஆண்டுக்கு 10.00%

நிதியத்தின் சொத்துகள், வங்கியின் சொத்துகளுக்கு புறம்பாக பேணப்படுவதுடன் நம்பிக்கை உறுதிப்படுத்தலின் ஏற்பாடுகளுக்கமைய நம்பிக்கை பொறுப்பாளர்களினால் சுயாதீனமாக நிர்வகிக்கப்படுகின்றது, அத்துடன் சுயாதீன வெளிவாரி கணக்காய்வாளர்களினால் ஆண்டுதோறும் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படுகின்றது. ஓய்வூதியத் நிதியம் II இன் நிதியியல் கூற்றுகளும் கணக்காய்வாளரின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டு நம்பிக்கை பொறுப்பாளர்கள் சபையினாலும் வங்கியின் பணிப்பாளர் சபையினாலும் மீளாய்வுப்படுகின்றன. அனுசூலமான மட்டங்களில் நிதி வழங்கல் மேற்கொள்ளப்பட்டுள்ளதை உறுதிசெய்யும் கடப்பாடு வங்கிக்கு இருப்பதனால் வங்கியின் வெளிப்படுத்தலை மீளாய்வுசெய்வதற்கும் அவை சமர்ப்பிக்கப்படுகின்றன. பங்கேற்பாளர் உயிருடன் இருக்கும் வரை ஓய்வூதியம் மாநாந்தம் வழங்கப்படும்.

தொழிலுக்குப் பின்னரான மருத்துவ நலன்கள் பற்றிய விபரங்கள் 347 ஆம் பக்கத்தில் பங்கங்களில் குறிப்பு இல. 38. (அ) 3. இல் தரப்பட்டுள்ளன.

நிதியிட்டபடாத கடந்தகால சேவைச் செலவானது கணிப்பு மதிப்பீடு முடிவடைந்தவுடன் ஏனைய அனைத்தையும் வருமானத்தின் மீது இனங்காணப்படுகின்றது. 2022 டிசம்பர் 31இல் மேற்கொள்ளப்பட்ட கணிப்பு மதிப்பீட்டு ரூ. 3,724.2 மில்லியன் கொண்ட கடந்த காலச் சேவை செலவுப் பற்றாக்குறையைக் காட்டியது, இது முழுமையாகச் செலுத்தப்பட்டுள்ளது. நிதியளிக்கப்படாத பொறுப்பு பற்றிய விபரங்கள் 347 தொடக்கம் 349 வரையான பங்கங்களில் குறிப்பு இல. 38.(அ).3. இல் தரப்பட்டுள்ளன.

2.5.6.4 வரையறைசெய்யப்பட்ட பங்களிப்பு திட்டங்கள்

வரையறைசெய்யப்பட்ட பங்களிப்பு திட்டங்கள் பற்றிய விபரங்கள் 288 ஆம் பக்கத்தில் காணப்படும் குறிப்பு இல. 11 இல் தரப்பட்டுள்ளன.

2.5.7 ஏனைய பொறுப்புகள்

ஏனைய பொறுப்புகள் பற்றிய விபரங்கள் 351 ஆம் பக்கத்தில் காணப்படும் குறிப்பு 41 இல் தரப்பட்டுள்ளன.

2.5.8 ஏற்பாடுகள்

முன்னைய நிகழ்வொன்றின் விளைவாக நிகழ்காலத்தில் கடப்பாடொன்றை (சட்டரீதியான அல்லது ஆக்கபூர்வமான) தொகுதி கொண்டிருக்கையில், அத்துடன் இக்கடப்பாட்டினைத் தீர்ப்பதற்கு பொருளாதார நலன்களுடனான மூலவளங்களின் வெளிப்பாய்ச்சலொன்று நிகழக்கூடியதாகவிருக்கின்ற அத்துடன் இக்கடப்பாட்டு தொகை தொடர்பில் நம்பத்தகுந்த மதிப்பீடு மேற்கொள்ளப்படக்கூடியதாகவிருக்கின்ற போது ஏற்பாடுகள் இனங்காணப்படுகின்றன. ஏதேனும் ஏற்பாடு தொடர்பான செலவுகள், ஏதேனும் மீளளித்தலைக் கழித்து வருமானக் கூற்றில் எடுத்துரைக்கப்படுகின்றன.

2.5.8.1 மோசடியான மீள்பெறுதலுக்கான ஏற்பாடு

2022 டிசம்பர் 31 அன்று உள்ளவாறு இனங்காணப்பட்ட மோசடியான பண மீள்பெறுதலின் மொத்த பெறுமதி ரூ. 58.3 மில்லியன் ஆகும். காப்புறுதியிலிருந்து ரூ. 15 மில்லியன் கொண்ட சார்புக்கொடுப்பனவு கிடைக்கப்பெற்றுள்ளது. 2022 டிசம்பர் 31 அன்று உள்ளவாறு மீதி மோசடியான பண மீள்பெறுதலுக்கு ரூ. 42.6 மில்லியன் ஏற்பாடு வழங்கப்பட்டுள்ளது.

2.5.9 எதிர்பார்ப்பு பொறுப்புகளும் கடமைப்பொறுப்புகளும்

வங்கி உத்தரவாதங்கள், நாணயக் கடிதங்கள், வரையப்பட்டாத கொடுகடன் வசதிகள், ஏனைய நேரடியற்ற கொடுகடன் வசதிகள் மற்றும் மூலதனக் கடமைப்பொறுப்பு என்பவற்றை இது உள்ளடக்குகின்றது. வங்கி உத்தரவாதங்கள் என்பது படுகடன் சாதனமொன்றின் நியதிகளுக்கமையாக கொடுப்பனவு செலுத்தப்பட வேண்டியதாகவிருப்போது குறித்த கடன்படுநர், கொடுப்பனவை மேற்கொள்ள தவறுவதன் காரணமாக ஏற்படுகின்ற இழப்பொன்றுக்காக வைத்திருப்பவருக்கு மீளளிப்பதற்கு குறித்த கொடுப்பனவை மேற்கொள்வதற்கு தொகுதியினை தேவைப்படுத்துகின்ற ஒப்பந்தங்களாகும். வரையப்பட்டாத கடன் கடமைப் பொறுப்புகள் மற்றும் நாணயக் கடிதங்கள் என்பன கடமைப்பொறுப்புகளாகும் இதன் கீழ், ஏற்கனவே குறித்துரைக்கப்பட்ட நியதிகளுடன் வாடிக்கையாளருக்கு கடனொன்றை வழங்குவதற்கு வங்கி வேண்டப்படுகின்றது.

2018 சனவரி 1 முதல் செயற்படுத்தக்கவாறு, இல் ஒப்பந்தங்கள் இந்நிதி 9 இன் கீழ் சேதஇழப்பு மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படுகின்றன.

எதிர்பார்ப்பு பொறுப்புகளும் கடமைப்பொறுப்புகளும் பற்றிய விபரங்கள் 355 ஆம் பக்கத்தில் காணப்படும் குறிப்பு இல. 48 இல் தரப்பட்டுள்ளன.

2.5.10 பங்குகொன்றிற்கான உழைப்பு

“அடிப்படை மற்றும் குன்றிய பங்குகொன்றிற்கான உழைப்பு” பற்றிய விபரங்கள் 293ஆம் பக்கத்தில் காணப்படும் குறிப்பு இல. 14 இல் தரப்பட்டுள்ளன.

2.6 முக்கிய கணக்கீட்டு கொள்கைகள் - நிதியியல் சாதனங்களுக்கான வருமானத்தினையும் செலவினையும் இனங்காணல்

வங்கிக்கு பொருளாதார நலன்கள் கிடைக்கும் சாத்தியமுள்ளது மற்றும் வருமானம் நம்பகத்தக்கவாறு அளவிடப்படக் கூடியதாகவிருக்கும் என்ற ரீதியில் வருமானம் இனங்காணப்படுகின்றது. ‘வருமானம் மற்றும் செலவுகள்’ பற்றிய விபரங்கள் 281 தொடக்கம் 292 வரையுள்ள பக்கங்களில் காணப்படும் குறிப்புகள் 03 தொடக்கம் 13 வரை தரப்பட்டுள்ளன.

2.6.1 வட்டி வருமானமும் செலவுகளும்

‘வட்டி வருமானமும் செலவுகளும்’ பற்றிய விபரங்கள் 281 தொடக்கம் 283 வரையுள்ள பக்கங்களில் காணப்படும் குறிப்புகள் இல. 03 தொடக்கம் 04 வரை தரப்பட்டுள்ளன.

➔ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

2.6.2 கட்டணம் மற்றும் தரகு வருமானம்

'கட்டணம் மற்றும் தரகு வருமானம்' பற்றிய விபரங்கள் 284 ஆம் பக்கத்தில் காணப்படும் குறிப்பு இல. 05 இல் தரப்பட்டுள்ளன.

2.6.3 தேறிய வர்த்தகப்படுத்தல் வருமானம்

'வர்த்தகப்படுத்தலில் இருந்து தேறிய இலாபம்/ (நட்டம்)' பற்றிய விபரங்கள் 285 ஆம் பக்கத்தில் காணப்படும் குறிப்பு இல. 06 இல் தரப்பட்டுள்ளன.

2.6.4 பங்கீலாப வருமானம்

வருமானத்தினை பெற்றுக்கொள்வதற்கான உரிமை உறுதிப்படுத்தப்படுகின்ற போது பங்கீலாப வருமானம் இனங்காணப்படுகின்றது. வழமையாக இது, விலைகுறிக்கப்பட்ட பங்குரிமை பிணையங்களுக்கான முந்திய பங்கீலாப திகதியாகும். பங்கீலாபம் பற்றிய விபரங்கள், 286 ஆம் பக்கத்தில் காணப்படும் குறிப்பு இல. 09 இல் தரப்பட்டுள்ளன.

2.6.5 வாடகை வருமானம்

வாடகை வருமானமானது திரளுகின்ற அடிப்படையில் இலாபம் அல்லது நட்டத்தில் இனங்காணப்படுகின்றது. 'வாடகை வருமானம்' பற்றிய விபரங்கள் 286 ஆம் பக்கத்தில் காணப்படும் குறிப்பு இல. 09 இல் தரப்பட்டுள்ளன.

2.7 முக்கிய கணக்கீட்டு

கொள்கைகள் - வரிவிதிப்பு

2.7.1 நடப்பு வரிவிதிப்பு

நடப்பு வரிவிதிப்பு பற்றிய விபரங்கள் 291 ஆம் பக்கத்தில் காணப்படும் குறிப்பு இல. 13 இல் தரப்பட்டுள்ளது.

2.7.2 பிற்போடப்பட்ட வரிவிதிப்பு

பிற்போடப்பட்ட வரிவிதிப்பு பற்றிய விபரங்கள், 291 மற்றும் 329 ஆம் பக்கங்களில் முறையே குறிப்பு இல. 13 மற்றும் இல. 30 இல் தரப்பட்டுள்ளன.

2.7.3 நிதியியல் சேவைகள்

மீதான பெறுமதி சேர் வரி

நிதியியல் சேவைகள் மீதான பெறுமதி சேர் வரியானது 2002இன் 14ஆம் இலக்க பெ.சே.வ. சட்டத்தின் 25(அ) ஆம் பிரிவு மற்றும் அதனைத்தொடர்ந்து அதற்கான திருத்தங்களுக்கமைவாக கணிக்கப்படுகின்றது. பெறுமதி சேர் வரிக்கு முன்னரான நிதியியல் சேவை மீதான தொழிற்புற இலாபத்தின் மீது 18% பெறுமதி சேர்வரி செலுத்தப்படக் கூடியதாகும் அத்துடன் நிதியியல் சேவைகள் மீதான சமூக பாதுகாப்பு பங்களிப்பு அறவீடானது ஊழியர்களின் வேதனாதிக்களுக்கும் பொருளாதார பெறுமானத்தேய்விக்கும் சீராக்கம் செய்யப்படுகின்றது.

2.7.4 சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு அறவீடு

2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு அறவீட்டுச் சட்டத்தின் கீழ் 2022 ஓக்டோபர் 01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு அறவீடு விதிக்கப்படுகின்றது. 2002 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க பெறுமதி சேர் வரிச்சட்டத்தின் 6 ஆம் பிரிவின் கீழ் பெறுமதி சேர் வரி நோக்கத்திற்காக உறுதிப்படுத்தப்பட்ட உறுப்புரையின் பெறுமதி மீது 2.5% கொண்ட வீதத்தில் இவ் அறவீடு விதிக்கப்படுதல் வேண்டும்.

2.8 காசுப் பாய்ச்சல் கூற்று

காசுப் பாய்ச்சல் கூற்றானது இலங்கை கணக்கீட்டு நியமம் 7 இற்கமைவாக காசுப் பாய்ச்சல் தயாரித்தலின் "நேரடி முறை" இணைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. காசுப் பாய்ச்சல் சமமானவைகளும், அறியப்பட்ட பணத் தொகைக்கு உடனடியாக மாற்றக்கூடிய அத்துடன் பெறுமதி மாற்றத்தின் முக்கியமற்ற இடர்நேர்வொன்றுக்கு உட்படுத்தப்படுகின்ற குறுகிய கால, உயர் திரவத்தன்மை கொண்ட முதலீடுகளை உள்ளடக்குகின்றன. கையிலுள்ள காசு, வங்கி நிலுவைகள், அழைப்பு மற்றும் குறுகிய அறிவித்தலில் உள்ள காசு என்பவற்றை காசும் காசுக்கு சமனானவையும் உள்ளடக்குகின்றன. காசுப் பாய்ச்சல் கூற்று 262 ஆம் பக்கத்தில் தரப்பட்டுள்ளது.

2.9 ஒழுங்குபடுத்தல் ஏற்பாடுகள்

2.9.1 வைப்புக் காப்புறுதித் திட்டம்

வங்கியின் மூலதனப் போதுமை விகிதாசாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஏற்புடைய நியதிச்சட்ட வீதமான 0.10% கொண்ட வீதத்தில் தகுதியான வைப்புத் தளத்தின் மீதான காப்புறுதித் கட்டுப்பணத்தை வங்கி கணிக்கின்றது. பணிப்புரையினால் எடுத்தியம்பப்பட்டவாறு ஒவ்வொரு காலாண்டின் இறுதியிலிருந்தும் 15 நாட்களைக் கொண்ட காலத்தினுள் ஏற்புடைய கட்டுப்பணத்தை வங்கி அனுப்புகின்றது.

2.9.2 பயிர்க் காப்புறுதி அறவீடு

2013 இன் 12ஆம் இலக்க நிதிச் சட்டத்தின் 14ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய 2013 ஏப்ரல் 01 தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் பயிர்க் காப்புறுதி அறவீடு அறிமுகப்படுத்தப்பட்டதுடன் தேசிய காப்புறுதி நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்திற்கு செலுத்தப்பட வேண்டியதாகும். நடைமுறையில் பயிர்க் காப்புறுதி அறவீடானது வரிக்குப் பிந்திய இலாபத்தின் 1% கொடுப்பனவு செய்யப்படுகின்றது.

2.10 அறிக்கையிடும் திகதிக்கு

பின்னரான நிகழ்வுகள்

அறிக்கையிடும் திகதிக்கு பின்னரான நிகழ்வுகள் 364 ஆம் பக்கத்தில் காணப்படும் குறிப்பு இல. 52 இல் தரப்பட்டுள்ளன.

2.11 வழங்கப்பட்ட கணக்கீட்டு

நியமங்கள் ஆனால் அறிக்கையிடும்

திகதியில் உள்ளவாறு இன்னும்

செயற்பாட்டில் அல்லாதவை

ஏற்கனவே காணப்படுகின்ற நியமங்களுக்கு இலங்கை பட்டியக் கணக்காளர்கள் நிறுவனத்தினால் பின்வருகின்ற புதிய கணக்கீட்டு நியமங்கள் அத்துடன் திருத்தங்கள்/மேம்படுத்தல்கள் வழங்கப்பட்டன. பல எண்ணிக்கையான புதிய நியமங்களும், நியமங்களுக்கான திருத்தங்களும் 2022 சனவரி 01 ஆந் திகதியின் பின்னர் தொடங்குகின்ற ஆண்டுகாலப் பகுதிகளுக்கு ஏற்புடையவை அத்துடன் முன்கூட்டிய பிரயோகம் அனுமதிக்கப்பட்டுள்ளது எவ்வாறாயினும், திரட்டிய இந்நிதியியல் கூற்றுக்களை தயாரிக்குகின்ற போது தொகுதி இப்புதிய நியமங்களை/திருத்தங்களை முன்கூட்டியே பின்பற்றியிருக்கவில்லை.

2.11.1 இலங்கை கணக்கீட்டு நியமம் 12 இற்கான திருத்தம்

2021 மே 7 அன்று, குத்தகை மற்றும் கடப்பாடுகளில் இருந்து விலகதல் போன்ற கொடுக்கல்வாங்கல் மீதான பிற்போடப்பட்ட வரியை கம்பனிகள் எவ்வாறு கணிக்கின்றன என்பதை தெளிவுபடுத்துகின்ற தனியொரு கொடுக்கல்வாங்கலில் இருந்து தோன்றுகின்ற சொத்துகளுக்கு மற்றும் பொறுப்புகளுக்கு தொடர்புடைய பிற்போடப்பட்ட வரியை சர்வதேச கணக்கீட்டு நியமங்கள் சபை வெளியிட்டது (இலங்கை கணக்கீட்டு நியமம் 12 இற்கான திருத்தங்கள்). 2023 சனவரி 1 அன்று அல்லது அதற்குப் பின்னர் தொடங்குகின்ற வருடாந்த காலப்பகுதிக்கு இத்திருத்தங்கள் செயற்பாடுமிக்கவையாகும்.

2.11.2 இலங்கை கணக்கீட்டு நியமம் 08 இற்கான திருத்தம்

2021 பெப்ரவரி 12 அன்று, கணக்கீட்டுக் கொள்கைகள் மற்றும் கணக்கீட்டு மதிப்பீடுகள் என்பவற்றுக்கிடையில் வேறுபாட்டை காண்பதற்கு நிறுவனங்களுக்கு உதவுவதற்கு சர்வதேச கணக்கீட்டு நியமங்கள் சபை கணக்கீட்டு மதிப்பீடுகளை வழங்கியது (இலங்கை கணக்கீட்டு நியமம் 8 இற்கான திருத்தங்கள்). 2023 சனவரி 1 அன்று அல்லது அதற்குப் பின்னர் தொடங்குகின்ற வருடாந்த காலப்பகுதிக்கு இத்திருத்தங்கள் செயற்பாடுமிக்கவையாகும்.

2.11.3 இலங்கை கணக்கீட்டு நியமம் 01 இற்கான திருத்தம்

2021 பெப்ரவரி 12 அன்று, தமது நிதியியல் கூற்றுக்களில் எவ்வகையான கணக்கீட்டுக் கொள்கைகளை வெளிப்படுத்தவது என்பதைத் தீர்மானிப்பதில் தாயரிப்பவர்களுக்கு உதவுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்களுடன் கணக்கீட்டுக் கொள்கைகளின் வெளிப்படுத்தல்களை சர்வதேச கணக்கீட்டு நியமங்கள் சபை வழங்கியது (இலங்கை கணக்கீட்டு நியமம் 1இற்கான திருத்தங்கள் மற்றும் சர்வதேச நிதி அறிக்கையிடல் நியமம் நடத்தைக் கூற்று 2) 2023 சனவரி 1 அன்று அல்லது அதற்குப் பின்னர் தொடங்குகின்ற வருடாந்த காலப்பகுதிக்கு இத்திருத்தங்கள் செயற்பாடுமிக்கவையாகும்.

2.11.4 இலங்கை கணக்கீட்டு நியமம் 17 இற்கான திருத்தம்

2020 ஜூன் 25 அன்று, 2017 இல் சர்வதேச நிதி அறிக்கையிடல் நியமம் 17 காப்புறுதி ஒப்பந்தங்கள் வெளியிடப்பட்டதன் பின்னர் அடையாளங்காணப்பட்ட கரிசனைகளையும் நடைமுறைப்படுத்தல் சவால்களையும் தீர்ப்பதற்கு சர்வதேச நிதி அறிக்கையிடல் நியமம் 17 இற்கான திருத்தங்களை சர்வதேச கணக்கீட்டு நியமங்கள் சபை வழங்கியது 2023 சனவரி 1 அன்று அல்லது அதற்குப் பின்னர் தொடங்குகின்ற வருடாந்த காலப்பகுதிக்கு இத்திருத்தங்கள் செயற்பாடுமிக்கவையாகும்.

3 மொத்த வருமானம்

கணக்கீட்டுக் கொள்கை

தொகுதிக்கு பொருளாதார நன்மைகள் கிடைக்கும் என்ற சாத்தியம் காணப்படுகின்ற ரீதியிலும் அத்துடன் வருவாய் நம்பத்தகுந்தவாறு அளவிடப்படக்கூடியது என்ற ரீதியிலும் மொத்த வருமானம் இனங்காணப்பட்டுள்ளது. வருமானத்தை இனங்காணப்பதற்கு முன்னர் நிறைவுசெய்யப்பட்ட வேண்டிய குறித்த இனங்காணுதலுக்கான மூலப்பிரமாணங்கள் தொடர்புடைய வருமானக் குறிப்புகளின் கீழ் கலந்துரையாடப்பட்டுள்ளன.

டிசம்பர் 31 அன்று முடிவுற்ற ஆண்டுக்கானது	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
வட்டி வருமானம்	172,940,351	131,438,283	175,769,899	133,342,449
கட்டணம் மற்றும் தரகு வருமானம்	2,199,781	3,050,649	2,207,079	3,058,444
வர்த்தகப்படுத்தலிருந்தான தேரிய இலாபம்/(நட்டம்)	(971,434)	(96,226)	(3,489,830)	(711,612)
இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியில் நிதியியல் சாதனங்களிலிருந்தான தேரிய சீர்மதிப்பு பெறுமதி இலாபம்/(நட்டம்)	-	-	-	-
நிதியியல் சொத்துகளை இனங்காணமையிலிருந்து தேரிய இலாபம்/(நட்டம்)	(26,203)	28,269	(26,203)	28,269
தேரிய ஏனைய தொழிற்பாட்டு வருமானம்	414,656	518,447	543,045	342,239
மொத்த வருமானம்	174,557,152	134,939,422	175,003,990	136,059,789

4 தேரிய வட்டி வருமானம்

கணக்கீட்டுக் கொள்கை

வட்டி வருமானத்தினையும் வட்டிச் செலவுகளையும் இனங்காணல்

கடன்தீர் செலவில் அளவிடப்பட்ட நிதியியல் சாதனங்கள், ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியாக வகைப்படுத்தப்பட்ட வட்டியுடைய நிதியியல் சொத்துகள் மற்றும் இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்ட நிதியியல் சாதனங்கள் ஆகிய அனைத்துக்குமான வட்டி வருமானமானது அல்லது செலவானது பொருத்தமானவிடத்து, நிதியியல் சொத்து அல்லது நிதியியல் பொறுப்பு கொண்டுசெல்கின்ற தேரிய தொகைக்கு நிதியியல் சாதனத்தின் எதிர்பார்க்கப்பட்ட ஆயுட்காலம் அல்லது குறுகிய காலம் ஒன்றினூடாக மதிப்பிடப்பட்ட எதிர்கால காசுக் கொடுப்பனவுகளை அல்லது கிடைப்பனவுகளை சரியாக கழிப்பனவு செய்கின்ற வீதமாக காணப்படுகின்ற விளைவு வட்டி வீதத்தை பயன்படுத்தி பதிவுசெய்யப்பட்டுள்ளன. கணிப்பீடானது அனைத்து நிதியியல் சாதன ஒப்பந்த நியதிகளையும் (உதாரணமாக முன்கொடுப்பனவுத் தெரிவுகள்) கருத்திற்கொள்வதுடன் விளைவு வட்டி வீதத்தின் முக்கிய பாகமொன்றாக காணப்படுகின்ற சாதனத்திற்கு நேரடியாக சாட்டத்தக்க ஏதேனும் கட்டணங்களை அல்லது அதிகரிக்கின்ற செலவுகளை உள்ளடக்குகின்றது ஆயினும் எதிர்கால கொடுகடன் இழப்புகளை உள்ளடக்கவில்லை.

தொகுதி, அதன் கொடுப்பனவுகளின் அல்லது கிடைப்பனவுகளின் மதிப்பீடுகளை திருத்தம்செய்யுமாயின், நிதியியல் சொத்து அல்லது நிதியியல் பொறுப்பு கொண்டுசெல்கின்ற தொகை சீர்செய்யப்படுகின்றது. சீர்செய்யப்பட்ட கொண்டுசெல்லும் தொகையானது மூல விளைவு வட்டி வீதத்தை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுவதுடன் கொண்டுசெல்லும் தொகையில் காணப்படும் மாற்றம் நிதியியல் சொத்துக்காக வட்டி வருமானமாகவும் நிதியியல் பொறுப்புகளுக்காக வட்டிச் செலவாகவும் பதிவுசெய்யப்படுகின்றது. எவ்வாறாயினும், அத்தகைய காசுக் கிடைப்பனவுகளின் அதிகரித்த அறவீட்டுதன்மையின் விளைவொன்றாக எதிர்கால காசுக் கிடைப்பனவுகள் பற்றிய அதன் மதிப்பீடுகளை அதனைத் தொடர்ந்து வங்கி அதிகரிக்கின்ற மீள் வகைப்படுத்தப்படுத்தப்பட்ட நிதியியல் சொத்தொன்றுக்காக, அவ்வதிகரிப்பின் விளைவானது மதிப்பீட்டு மாற்றத் திகதியிலிருந்து விளைவு வட்டி வீத வீதத்திற்கான சீராக்கலொன்றாக இனங்காணப்பட்டுள்ளது.


கொடுகடன் சேதமிழந்த சொத்துகள் தவிர, நிதியியல் சாதனங்களுக்கான விளைவு வட்டி வீதத்தைக் கணிக்கின்ற போது, வங்கியானது நிதியியல் சாதனத்தின் அனைத்து ஒப்பந்த நியதிகளையும் கருத்திற்கொண்டு எதிர்கால காசுப்பயச்சல்களை மதிப்பீடுகின்றது, ஆயினும், எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்புகளை கருத்திற்கொள்வதில்லை. கட்டம் 3 இன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள கொடுகடன் சேதமிழந்த நிதியியல் சொத்துகளுக்காக கொடுகடன் சீர்செய்யப்பட்ட விளைவு வட்டி வீதமானது எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்புகள் உள்ளடங்கலாக மதிப்பிடப்பட்ட எதிர்பால காசுப்பயச்சல்களை பயன்படுத்தி கணிக்கப்பட்டுள்ளது. கொடுகடன் சீர்செய்யப்பட்ட விளைவு வட்டி வீதம் என்பது மூல இனங்காணலில் மதிப்பிடப்பட்ட எதிர்கால காசுப் பயச்சல்களை (கொடுகடன் இழப்புகள் உள்ளடங்கலாக) கடன்தீர் செலவிற்கு கழிவுசெய்கின்ற வட்டி வீதமாகும்.

நிதியியல் சொத்தொன்றின் அல்லது அதனையொத்த நிதியியல் சொத்துகள் தொகுதியொன்றின் பதிவுசெய்யப்பட்ட பெறுமதியானது சேதஇழப்பு நடத்தின் காரணமாக குறைக்கப்பட்டவுடன், சேதஇழப்பு நடத்தினை அளவிடும் நோக்கத்திற்காக எதிர்கால காசுப்பயச்சலை கழிவுசெய்வதற்கு பயன்படுத்தப்பட்ட வட்டி வீதத்தினைப் பயன்படுத்தி வட்டி வருமானம் தொடர்ந்தும் இனங்காணப்படும்.

➔ நிதியியல் கூற்றுகளுக்கான குறிப்புகள்

4. தேறிய வட்டி வருமானம் (தொடர்ச்சி)

டிசம்பர் 31 அன்று முடிவுற்ற ஆண்டுக்கானது	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
4. (அ) வட்டி வருமானம்				
காசும் காசுக்கு சமமானவையும்	25,957	26,159	32,533	27,997
மத்திய வங்கியுடனான மீதிகள்	-	-	-	-
வங்கிகளிலுள்ள இருப்புகள்	752,884	684,522	895,121	899,308
பெறுதி நிதியியல் சாதனங்கள்	-	-	-	-
இலாபம் அல்லது நட்டத்தின் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் சொத்துகள்				
- சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்டவை	1,571,085	795,397	3,304,353	1,743,769
- சீர்மதிப்புப் பெறுமதியில் நியமிக்கப்பட்டவை	-	-	-	-
கடன்நீர் செலவில் நிதியியல் சொத்துகள்				
- கடன்களும் முற்பணங்களும்	64,421,104	47,028,936	64,236,437	47,243,444
- படுகடன் மற்றும் ஏனைய சாதனங்கள்	97,428,830	82,235,311	98,455,841	82,683,650
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்ட நிதியியல் சொத்துகள்	1,976,313	667,958	2,081,436	744,279
ஏனையவை	6,764,179	-	6,764,179	-
மொத்த வட்டி வருமானம்	172,940,351	131,438,283	175,769,899	133,342,449
4. (ஆ) வட்டிச் செலவுகள்				
வங்கிகளுக்கு செலுத்தப்படவேண்டியவை	330,665	666,226	1,515,426	958,418
இலாபம் அல்லது நட்டத்தின் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் பொறுப்புகள்	-	-	-	-
கடன்நீர் செலவில் நிதியியல் பொறுப்புகள்				
- வைப்பாளர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை	133,223,445	72,176,726	132,966,640	72,128,147
- படுகடன் பிணையங்களை வைத்திருப்போருக்கு செலுத்தப்படவேண்டியவை	-	-	-	-
- ஏனைய கடன்பெறுநர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை	3,317,165	305,667	4,078,055	808,862
வழங்கப்பட்ட படுகடன் பிணையங்களை	3,606,126	3,660,055	3,606,126	3,664,684
மொத்த வட்டிச் செலவுகள்	140,477,402	76,808,674	142,166,248	77,560,111
தேறிய வட்டி வருமானம்	32,462,949	54,629,609	33,603,651	55,782,338



4. தேரிய வட்டி வருமானம் (தொடர்ச்சி)

4. (இ) இலங்கை அரசாங்க பிணையங்களில் இருந்தான தேரிய வட்டி வருமானம்

கீழே தரப்பட்ட அரசாங்கப் பிணையங்கள் மீதான வட்டி வருமானமும் வட்டிச் செலவுகளும் முறையே 4. (அ) மற்றும் 4. (ஆ) குறிப்புகளில் தரப்பட்ட வட்டி வருமானத்திலிருந்தும் வட்டிச் செலவுகளிலிருந்தும் பிரித்தெடுக்கப்பட்டு இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட வழிகாட்டல்கள் மூலம் வேண்டப்பட்டவாறு வெவ்வேறாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
<i>டிசம்பர் 31 அன்று முடிவுற்ற ஆண்டுக்கானது</i>				
வட்டி வருமானம்				
இலாபம் அல்லது நட்டத்தின் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் சொத்துகள்				
- சீர்திருத்தப் பெறுமதியில் அளவிடப்பட்டவை	1,571,085	795,397	3,304,353	1,743,087
- சீர்திருத்தப் பெறுமதியில் நியமிக்கப்பட்டவை	-	-	-	-
கடன்தீர் செலவில் நிதியியல் சொத்துகள்				
- கடன்களும் முற்பணங்களும் (மீள்கொள்வனவு ஒப்பந்தங்களின் கீழ் கொள்வனவுசெய்யப்பட்ட பிணையங்கள்)	508,637	287,808	458,871	287,808
- படுகடன் மற்றும் ஏனைய சாதனங்கள்	78,892,064	72,524,511	79,361,258	72,937,934
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில் அளவிடப்பட்ட நிதியியல் சொத்துகள்	1,976,313	667,958	2,081,436	744,279
	82,948,099	74,275,674	85,205,917	75,713,108
கழிக்குக: வட்டிச் செலவுகள்				
வங்கிகளுக்கு செலுத்தப்படவேண்டியவை (மீள்கொள்வனவு ஒப்பந்தங்களின் கீழ் விற்பனைசெய்யப்பட்ட பிணையங்கள்)	290,708	151,421	1,475,469	425,381
ஏனைய கடன்பெறுநர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை (மீள்கொள்வனவு ஒப்பந்தங்களின் கீழ் விற்பனைசெய்யப்பட்ட பிணையங்கள்)	3,317,165	305,667	4,062,797	825,463
	3,607,873	457,088	5,538,266	1,250,844
இலங்கை அரசாங்க பிணையங்களில் இருந்தான தேரிய வட்டி வருமானம்	79,340,226	73,818,586	79,667,651	74,462,264

4 (ஈ) காலம்தாழ்த்தி கடன் செலுத்தும் வசதியும் வட்டி வருமானம் மீதான காலம்கடந்த தாக்கமும்

காலம்தாழ்த்தி கடன் செலுத்தும் வசதியை அல்லது கொடுப்பனவு பிற்போடுதல்களை நிராகரித்தவர்களைத் தவிர வங்கி அதன் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அதன் காலம்தாழ்த்தி கடன் செலுத்தும் வசதியைக் கொடுப்பனவு பிற்போடுதல்களையும் வழங்கியது. காலம்தாழ்த்தி கடன் செலுத்தும் வசதி, ஏழு சதவீத சலுகை வீதத்தில் வழங்கப்பட்டுள்ளதடன் கொடுப்பனவுகள் கடன் காலத்தின் இறுதி வரை பிற்போடப்பட்டன. காலம்தாழ்த்தி கடன் செலுத்தும் வசதி இரண்டு மாதங்கள் தொடக்கம் ஆறு மாதங்கள் வரை வேறுபட்டதுடன் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட சூழ்நிலைகளில் மாத்திரம் இது ஆறு மாதங்களுக்கு மேல் நீடிக்கப்பட்டது.

வட்டியானது ஒப்பந்த வீதங்களில் சேகரிக்கப்பட்டிருக்குமாயின், கடந்த நிதியாண்டு காலப்பகுதியில் வங்கி ரூ. 4,805 மில்லியனை ஈட்டியிருக்கும். எனினும், 7% சலுகை வீதத்தில் ஒன்றுசேர்ந்த அடிப்படையில் ரூ. 2,585 மில்லியன் வட்டி வருமானத்தை பதிவுசெய்து கடன் காலத்தின் இறுதியில் சேகரிப்பதற்கு இணங்கியது. ஆகையினால், 2020 இல் நாள் ஒன்றின் மீது ரூ. 1,391 மில்லியன் வட்டி வருமானத்தின் மீது மேலும் நாள் ஒன்று இழப்பு வங்கிக்கு ஏற்பட்டது. 2020 இல் இலங்கை மத்திய வங்கியினால் விதிக்கப்பட்ட கடனை காலம்தாழ்த்திச் செலுத்தும் வசதி காரணமாக கூட்டான அடிப்படையில் மொத்தமாக, ரூ. 3,611 மில்லியன் கொண்ட நட்டம் வங்கிக்கு ஏற்பட்டது.

2022 நிதியாண்டு காலப்பகுதியில் வங்கி, 2022.12.31 அன்றுள்ளவாறு ரூ. 1,391 மில்லியன் கொண்ட பிற்போடப்பட்ட நாள் ஒன்று இழப்பிலிருந்து ரூ. 175.3 மில்லியன் வட்டி வருமானத்தை இனங்கண்டதுடன் பிற்போடப்பட்ட நாள் ஒன்று இழப்பு ரூ. 694.2 மில்லியனாக பதிவாகியது.

➔ நிதியியல் கூற்றுகளுக்கான குறிப்புகள்

5 தேரிய கட்டணம் மற்றும் தரகு வருமானம்

கணக்கீட்டுக் கொள்கை

தொகுதியானது வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்ற பல்வேறு வகையான சேவைகளிலிருந்து அது கட்டணம் மற்றும் தரகு வருமானங்களை ஈட்டுகின்றது. இவை பின்வரும் இரண்டு வகைகளாக பிரிக்கப்படக்கூடியவை.

(அ) குறித்த காலம் ஒன்றிற்காக வழங்கப்படும் சேவையிலிருந்து ஈட்டுகின்ற கட்டணம் மற்றும் தரகு வருமானம் காலப்பகுதியொன்றிற்கு சேவை வழங்குதலுக்காக ஈட்டப்படும் கட்டணம் மற்றும் தரகு அக்காலத்திற்காக ஒன்றுதிரட்டப்படுகின்றன.

(ஆ) கொடுக்கல்வாங்கல் சேவைகளை வழங்குவதிலிருந்து ஈட்டப்படும் கட்டணம் மற்றும் தரகு வருமானம்.


மூன்றாம் தரப்பினரோடுவருக்கான கொடுக்கல்வாங்கல் பற்றி பேரம்பேசுகையில் அல்லது மீள்பேரம்பேசுதலிலிருந்து அல்லது பங்கேற்றலிலிருந்து தோன்றுகின்ற கட்டணம் மற்றும் தரகு வருமானமானது அடிப்படையான கொடுக்கல்வாங்கல் நிறைவுபெறுதலின் மீது இனங்காணப்பட்டுள்ளன. ஒருசில செயலாற்றுகையுடன் இணைந்துள்ள கட்டணங்கள் அல்லது கட்டணக் கூறுகள், தொடர்புடைய சேவைகள் செயலாற்றப்படுகின்றமைக்கமைய இனங்காணப்படுகின்றன.

கொடுக்கல்வாங்கல்களுடனும் சேவைக்கட்டணங்களுடனும் தொடர்புடைய கட்டணங்கள் மற்றும் தரகுச் செலவுகளானவை சேவைகள் கிடைக்கப்பெறுகின்றமைக்கேற்ப செலவிடப்படுகின்றன. கட்டணமும் தரகுச்செலவுகளும் ஒன்றுதிரளுகின்ற அடிப்படையில் இனங்காணப்படுகின்றன.

டிசம்பர் 31 அன்று முடிவுற்ற ஆண்டுக்கானது	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
கட்டணம் மற்றும் தரகு வருமானம்	2,199,781	3,050,649	2,207,079	3,058,444
கட்டணம் மற்றும் தரகுச் செலவுகள்	(259,570)	(207,676)	(262,004)	(210,604)
தேரிய கட்டணம் மற்றும் தரகு வருமானம்	1,940,211	2,842,973	1,945,075	2,847,840
ஈட்டிக் கொள்ளப்பட்ட வழிகள்				
கடன்கள்	1,137,295	2,724,154	1,137,587	2,725,326
அட்டைகள்	487,671	40,121	487,671	40,121
வர்த்தகம் மற்றும் பணவனுப்பல்கள்	236,527	15,284	236,527	15,284
நிறுவன வங்கிச்சேவை	6,379	4,756	6,379	4,756
வைப்புகள்	33,694	28,840	33,694	28,840
உத்தரவாதங்கள்	25,182	11,808	25,182	11,808
ஏனையவை	13,463	18,010	18,035	21,705
தேரிய கட்டணம் மற்றும் தரகு வருமானம்	1,940,211	2,842,973	1,945,075	2,847,840

கட்டணம் மற்றும் தரகு வருமானம் எதிர் செலவுகள்

வரைபடம் 64



● கட்டணம் மற்றும் தரகு வருமானம் ● கட்டணம் மற்றும் தரகுச் செலவுகள்

6 வர்த்தகப்படுத்தல் இருந்து தேறிய இலாபம்/(நட்டம்)

கணக்கீட்டுக் கொள்கை

தேறிய வர்த்தகப்படுத்தல் வருமானமானது வட்டி வருமானம் தவிர "இலாபம் அல்லது நட்டம் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் சொத்துகள்" இற்கான அனைத்து இலாபங்கள் அல்லது நட்டங்கள் மற்றும் தொடர்புபட்ட பங்கிலாபம் என்பவற்றை உள்ளடக்குவதுடன் வெளிநாட்டு செலாவணிமாற்று வருமானத்தையும் உள்ளடக்குகின்றது.

கொடுப்பனைவப் பெற்றுக்கொள்வதற்கான தொகுதியின் உரிமை உறுதிப்படுத்தப்படுகின்றபோது பங்கிலாப வருமானம் இனங்காணப்படுகின்றது.

	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
டிசம்பர் 31 அன்று முடிவுற்ற ஆண்டுக்கானது				
வெளிநாட்டு செலாவணிமாற்று ஏனைய வாடிக்கையாளர்களிடமிருந்து	544,010	308,036	544,010	308,036
நிலையான வருமானப் பிணையங்கள்	(1,046,011)	(899,795)	(3,571,627)	(1,515,180)
பங்குரிமைமூலதனப் பிணையங்கள்	(481,831)	485,628	(481,831)	485,628
பெறுதி நிதியியல் சாதனங்கள்	12,399	9,904	19,618	9,904
மொத்தம்	(971,434)	(96,226)	(3,489,830)	(711,612)

7 இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில் நிதியியல் சாதனங்களிலிருந்து தேறிய சீர்திருத்தப் பெறுமதி இலாபம்/(நட்டம்)

கணக்கீட்டுக் கொள்கை

தேறிய சீர்திருத்தப் பெறுமதி இலாபங்கள்/(நட்டங்கள்), இலாபம் அல்லது நட்டம் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் சொத்துகளின் மற்றும் நிதியியல் பொறுப்புகளின் சீர்திருத்தப் பெறுமதி மாற்றங்களில் இருந்தான அனைத்து தேறாத இலாபங்கள் மற்றும் நட்டங்களை உள்ளடக்குகின்றது.

	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
டிசம்பர் 31 அன்று முடிவுற்ற ஆண்டுக்கானது				
இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியிலுள்ள நிதியியல் சொத்துகள் மீதான இலாபம்	-	-	-	-
இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியிலுள்ள நிதியியல் சொத்துகள் மீதான நட்டம்	-	-	-	-
இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியிலுள்ள நிதியியல் பொறுப்புகள் மீதான இலாபம்	-	-	-	-
இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியிலுள்ள நிதியியல் பொறுப்புகள் மீதான நட்டம்	-	-	-	-
மொத்தம்	-	-	-	-

→ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

8 நிதியியல் சொத்துகளின் இனங்காணாமையிலிருந்து தேறிய இலாபங்கள் (நட்டங்கள்)

கணக்கீட்டுக் கொள்கை

நிதியியல் சொத்துகளின் இனங்காணாமையிலிருந்தான தேறிய இலாபம்/(நட்டம்), ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தின் ஊடாக அளவிடப்பட்ட நிதியியல் சொத்துகளுடன் தொடர்புடைய நட்டங்களைக் கழித்து இலாபத்தினையும் கடன்தீர் செலவில் இனங்காணப்படாத சொத்தினையும் உள்ளடக்குகின்றது.

முடிபர் 31 அன்று முடிவுற்ற ஆண்டுக்கானது	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
இனங்காணப்பட்டது:				
இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில்	-	-	-	-
கடன்தீர் செலவில்	(18,290)	-	(18,290)	-
அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில்	(7,913)	28,269	(7,913)	28,269
மொத்தம்	(26,203)	28,269	(26,203)	28,269

9 தேறிய ஏனைய தொழிற்பாட்டு வருமானம்

கணக்கீட்டுக் கொள்கை

i. ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்களைக் கையுதிர்த்தல் மீதான இலாபம்/(நட்டம்)

ஆதனம் பொறிகள் மற்றும் உபகரணம் கையுதிர்ப்பு மீதான இலாபமானது அல்லது நட்டமானது கையுதிர்கின்ற நேரத்தின்போது சொத்து கொண்டுள்ள தொகை மற்றும் கையுதிர்ப்பு விற்றுவுகவுகள் என்பவற்றுக்கிடையிலான வேறுபாட்டின் மீது தேறிய கையுதிர்ப்புச் செலவுகளை கழித்து நிர்ணயிக்கப்படுகின்றது. சொத்தாண்மையின் குறிப்பிடத்தக்க இடநேர்வுகளும் கைமாறுகளும் வாங்குபவருக்கு மாற்றப்படுகின்ற ஆண்டில் இது ஏனைய தொழிற்பாட்டு வருமானத்தில் இனங்காணப்படுகின்றது.

ii. வெளிநாட்டு நாணயமாற்று இலாபம் அல்லது/(நட்டம்)

ஒவ்வொரு அறிக்கையிலும் திகதியிலும் வெளிநாட்டு நாணயமாற்று நிலைமைகள் மீளமதிப்பிடப்படுகின்றன. நாணயமாற்று வீதங்களில் காணப்படுகின்ற மாற்றங்களிலிருந்து தோன்றுகின்ற இலாபங்களும் நட்டங்களும் அவை நிகழுகின்ற காலத்தில் வருமானக் கூற்றில் உள்ளடக்கப்படுகின்றன.

iii. பங்கிலாப வருமானம்

ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தின் ஊடாக அளவிடப்பட்ட நிதியியல் சொத்துகளில் இருந்து ஈட்டப்பட்ட பங்கிலாபமானது கொடுப்பனைவப் பெற்றுக்கொள்வதற்காக தொகுதிக்கு உரிமையொன்று தாபிக்கப்படும்போது இனங்காணப்படுகின்றது.

முடிபர் 31 அன்று முடிவுற்ற ஆண்டுக்கானது	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
முதலீட்டு ஆதனங்கள் மீதான இலாபம்/(நட்டம்)	-	-	1,910	17,312
ஆதனம் பொறிகள் மற்றும் உபகரணம் விற்பனை மீதான இலாபம்/(நட்டம்)	28	1,765	2,715	5,283
வெளிநாட்டு நாணயமாற்றின் மீளமதிப்பீடு மீதான இலாபம்/(நட்டம்)	98,976	(311)	98,976	(311)
பதிவுழிப்புச் செய்யப்பட்ட கடன்களின் மீள்அறவீடு	-	-	22,390	23,891
கழிக்குக: பதிவுழிப்புச் செய்யப்பட்ட கடன்கள்	-	-	-	-
பங்கிலாப வருமானம்	178,153	395,666	178,985	146,309
வாடகை வருமானம்	22,704	21,350	22,751	21,415
ஏனைய வருமானம்	114,796	99,977	215,318	128,341
மொத்தம்	414,656	518,447	543,045	342,239

10 சேதஇழப்பு அறவீடுகள்

கணக்கீட்டுக் கொள்கை

“நிதியியல் சாதனம்” மீதான இலங்கை நிதி அறிக்கையிடல் நியமம்- (இநிஅநி) 09 இற்கமைவாக, மதிப்பிடப்படும் அனைத்து நிதியியல் சாதனங்களுக்குமான சேதஇழப்பு ஏற்பாடுகளில் உள்ள மாற்றங்களை தொகுதி இனங்காண்கின்றது. (இநிஅநி) 09 கீழ் நிதியியல் சொத்துகளின் அனைத்து வகைகளுக்குமான சேதஇழப்பு அளவீடானது குறிப்பாக, சேதஇழப்பு நட்டங்களைத் தீர்மானிக்கின்ற போது எதிர்கால காகப்பாய்ச்சல் மற்றும் பிணைஉறுதிப் பெறுமதிகளின் தொகை மற்றும் காலத்தை தீர்மானித்தலில் மற்றும் கொடுகடன் இடர்நேர்வில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பொன்றின் மதிப்பீடு என்பவற்றில் தீர்ப்புகளை வேண்டுகின்றது. இம்மதிப்பீடுகள் பல எண்ணிக்கையான காரணிகள் மூலம் உருவாக்கப்படவையாகும், இவற்றில் ஏற்படும் மாற்றங்கள் வேறுபட்ட ஒதுக்கீட்டு மட்டங்களை தோற்றுவிக்கலாம். வங்கியின் எதிர்பார்க்கப்படும் கொடுகடன் இழப்பு கணிப்பீடுகளானவை மாறிலி உள்ளீடுகளினதும் அவற்றின் ஒன்றுக்கொன்று தங்கியிருக்கும் தன்மைகளினதும் தெரிவு தொடர்பில் பல எண்ணிக்கையான ஏதுவாகின்ற ஊகங்களுடன் கூடிய சிக்கலான மாதிரிகளின் வெளியீடுகளாகும். சேதஇழப்பிற்காக பின்பற்றப்பட்ட முறையியல் நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்பு 21 (ஈ) இல் விளக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 31 அன்று முடிவுற்ற ஆண்டுக்கானது	குறிப்புகள்	வங்கி		தொகுதி	
		2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
சேதஇழப்பு விதிப்பனவு (குறிப்பு 10.1)	10.1	4,816,292	4,260,652	4,878,806	4,184,658
கடன் பதிவழிப்பு/தள்ளுபடி		45,906	43,792	56,585	43,792
மொத்தம்		4,862,198	4,304,444	4,935,391	4,228,450

10.1 சேதஇழப்பு விதிப்பனவு

டிசம்பர் 31 அன்று முடிவுற்ற ஆண்டுக்கானது	குறிப்புகள்	வங்கி		தொகுதி	
		2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
காகம் காகக்கு சமமானவையும்					
கட்டம் 1		914	128	914	128
வங்கிகளிலுள்ள இருப்புகள்					
கட்டம் 1		(1,549)	(33)	(6,050)	901
கட்டம் 2		4,367	-	4,367	-
கடன்தீர் செலவில் நிதியியல் சொத்துகள் கடன்களும் முற்பணங்களும்	21 (ஈ)				
கட்டம் 1		1,176,241	567,234	1,116,685	537,994
கட்டம் 2		472,446	1,253,154	497,678	1,195,147
கட்டம் 3		3,609,508	1,158,009	3,710,881	1,168,266
கடன்தீர் செலவில் நிதியியல் சொத்துகள்-படுகடன் சாதனங்கள்	22.4				
கட்டம் 1		127	(100,784)	92	(100,722)
கட்டம் 2		(445,761)	1,382,944	(445,761)	1,382,944
கட்டம் 3		-	-	-	-
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானக்கூற்றின் ஊடாக சீரமைப்புப் பெறுமதியில் அளவிடப்பட்ட நிதியியல் சொத்துகள்	23 (ஈ)	-	-	-	-
எதிர்பார்ப் பொறுப்புகளும் கடமைப்பொறுப்புகளும்	48	-	-	-	-
துணைநிறுவனங்களில் முதலீடு	24 (ஆ)	-	-	-	-
இணைநிறுவனங்களில் மற்றும் கூட்டுமுயற்சிகளில் உள்ள முதலீடுகள்	25	-	-	-	-
ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்கள்	26	-	-	-	-
முதலீட்டு ஆதனங்கள்	28	-	-	-	-
ஏனையவை	31.1	-	-	-	-
மொத்தம்		4,816,292	4,260,652	4,878,806	4,184,658

⇒ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

10. சேதஇழப்பு அறவீடுகள் (தொடர்ச்சி)

10.2 சேதஇழப்பு அறவீடுகளுக்கான முகாமைத்துவத்தின் மேல்வைப்பின் தாக்கம்

முகாமைத்துவத்தின் மேல்வைப்பின் காரணமாக எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பிற்கான தாக்கம்

கட்டம் 1 இன் கீழ் தொடக்கத்தில் வகைப்படுத்தப்பட்டிருந்த தெரிவுசெய்யப்பட்ட துறைகளின் சில்லறைக் கடன்களும் முற்பணங்களும், கட்டம் 2 இற்கு நகர்த்தப்பட்டன. இதன் விளைவாக, ரூ. 10,550 மில்லியன் தொகையுடைய கடன்களும் முற்பணங்களும் கட்டம் 1 இலிருந்து கட்டம் 2 இற்கு நகர்த்தப்பட்டதுடன் 2022 டிசம்பர் 31 இல் முடிவுற்ற ஆண்டுக்காக சேதஇழப்பிற்கான ஏற்பாடு, ரூ. 1,353 மில்லியனால் அதிகரிக்கப்பட்டது.

கடன்களையும் முற்பணங்களையும் கட்டம் 1 இலிருந்து கட்டம் 2 இற்கு நகர்த்தல்

	கட்டம் 1	கட்டம் 2	தேறிய தாக்கம்
கடன் அளவு (ரூ. '000)	(10,550,014)	10,550,014	-
சேதஇழப்பு ஏற்பாடு (ரூ. '000)	(153,673)	1,506,721	1,353,048

கட்டம் 2 இன் கீழ் தொடக்கத்தில் வகைப்படுத்தப்பட்டிருந்த தெரிவுசெய்யப்பட்ட துறைகளின் சில்லறைக் கடன்களும் முற்பணங்களும், கட்டம் 3 இற்கு நகர்த்தப்பட்டன. இதன் விளைவாக, ரூ. 668.9 மில்லியன் தொகையுடைய கடன்களும் முற்பணங்களும் கட்டம் 2 இலிருந்து கட்டம் 3 இற்கு நகர்த்தப்பட்டதுடன் 2022 டிசம்பர் 31 இல் முடிவுற்ற ஆண்டுக்காக சேதஇழப்பிற்கான ஏற்பாடு, ரூ. 139.6 மில்லியனால் அதிகரித்தது.

கடன்களையும் முற்பணங்களையும் கட்டம் 2 இலிருந்து கட்டம் 3 இற்கு நகர்த்துதல்

	கட்டம் 2	கட்டம் 3	தேறிய தாக்கம்
கடன் அளவு (ரூ. '000)	(668,930)	668,930	-
சேதஇழப்பு ஏற்பாடு (ரூ. '000)	(82,728)	222,358	139,630

கடன்கள் மற்றும் முற்பணங்கள் என்பவற்றுக்கான கொவிட்-19 இன் தாக்கம் அத்துடன் எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பு ஏற்பாடு பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு 308 ஆம் பக்கத்தில் குறிப்பு இல் 21. ஊ ஐப் பார்க்க.

11 ஆளணிச் செலவுகள்

கணக்கீட்டுக் கொள்கை

i வரையறைசெய்யப்பட்ட பங்களிப்புத் திட்டங்கள்

வரையறைசெய்யப்பட்ட திட்டம் ஒன்றினை தொகுதி தொழிற்படுத்துகின்றது. இப் பங்களிப்பானது ஊழியர்களினால் தொகுதிக்கு வழங்கப்பட்ட சேவைக்காக விகிதாசாரத்தில் வரையறைசெய்யப்பட்ட பங்களிப்புத் திட்டம் ஒன்றிற்கு செலுத்தப்படக்கூடிய பங்களிப்பு ஆகும். அத்துடன் இது “ஆளணிச் செலவினங்கள்” இன் கீழ் செலவொன்றாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. கொடுப்பனவு செய்யப்படாத பங்களிப்புகள் பொறுப்புபொன்றாக பதிவுசெய்யப்படுகின்றன. தொகுதியானது பின்வரும் வரையறைசெய்யப்பட்ட பங்களிப்புத் திட்டங்களுக்கு பங்களிப்பு செய்கின்றது.

அ. ஊழியர் சேமலாப நிதியம்

சேமலாப நிதியத்திற்கு வங்கியும் அதன் ஊழியர்களும் ஊழியர்களின் மாதாந்த மொத்த சம்பளத்தில் (மேலதிக வேலை நேரம் தவிரந்த) முறையே 12% ஐயும் 8% ஐயும் பங்களிப்புச் செய்கின்றனர். வங்கியின் சேமலாப நிதியமானது ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட நிதியம் ஒன்றாகும். ஊழியர் சேமலாப நிதியத்தின் உறுப்பினர்கள் ஆண்டுக்கு 8% கொண்ட வருவாய்க்கு வங்கி உத்தரவாதமளிக்கின்றது.

துணைக்கம்பனிகளும் அதன் ஊழியர்களும் இலங்கை மத்திய வங்கியினால் பேணப்படும் நிதியமான ஊழியர் சேமலாப நிதியத்திற்கு முறையே 12% ஐயும் 8% ஐயும் பங்களிப்புச் செய்கின்றனர்.

ஆ. ஊழியர் நம்பிக்கைப்பொறுப்பு நிதியம்

ஊழியர் நம்பிக்கைப்பொறுப்பு நிதியச் சபையினால் பேணப்படும் ஊழியர் நம்பிக்கைப்பொறுப்பு நிதியத்திற்கு தொகுதியானது ஊழியர்களின் மாதாந்த மொத்த சம்பளத்தில் (மேலதிக வேலை நேரம் தவிரந்த) 3% ஐ பங்களிப்புச் செய்கின்றது. ஊழியர் நம்பிக்கை நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியச் சபையினால் பேணப்படுகின்றது.

ii வரையறைசெய்யப்பட்ட நலத் திட்டங்கள்

இ.க.நி- 19 - “ஊழியர் நலன்கள்” இற்கு அமைவாக ஒவ்வொரு வரையறைசெய்யப்பட்ட நலத்திட்டத்திற்காகவும் வேறாக மேற்கொள்ளப்படுகின்ற சுயாதீன கணிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு வரையறைசெய்யப்பட்ட நலத்திட்டங்களிற்கான பங்களிப்பு வருமானக் கூற்றில் இனங்காணப்படுகின்றன.

➔ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

11. ஆளணிச் செலவுகள் (தொடர்ச்சி)

	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
டிசம்பர் 31 அன்று முடிவுற்ற ஆண்டுக்கானது				
சம்பளமும் மிகை ஊதியமும்	9,871,817	10,393,684	10,158,912	10,619,006
வரையறைசெய்யப்பட்ட நலத்திட்டங்களுக்கான பங்களிப்புகள்	1,084,628	930,447	1,109,267	952,177
வரையறைசெய்யப்பட்ட நலத்திட்டங்களுக்கான பங்களிப்புகள் [குறிப்பு (11.அ,ஆ,இ,ஈ)]	2,388,285	1,414,649	2,401,319	1,423,259
பங்குகளை அடிப்படையாக கொண்ட செலவுகள்	-	-	-	-
ஏனையவை	445,790	231,575	448,174	234,800
மொத்தம்	13,790,521	12,970,355	14,117,672	13,229,242

11. (அ) பங்களிப்பு - ஊழியர் ஓய்வூதிய நிதியம் - I

	குறிப்பு	வங்கி		தொகுதி	
		2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
டிசம்பர் 31 அன்று முடிவுற்ற ஆண்டுக்கானது					
செலவாக இனங்காணப்பட்ட தொகை	38. (அ)	947,960	325,985	947,960	325,985

கணிப்பீட்டு மதிப்பீடானது தொழில்சார் கணிப்பீட்டு நிறுவனமொன்றான எக்ஞூரியல் அன்ட் மெனேஜ்மென்ட் கொல்சல்டன்ஸ் (பிரைவட்) லிமிடெட் கணிப்பீட்டு நிறுவனத்தின் திரு. எம் பூபாலநாதன் என்பவரினால் 2022 டிசம்பர் 31 அன்று மேற்கொள்ளப்பட்டது (341 ஆம் பக்கத்தில் குறிப்பு இல. 38.அ.1 ஐப் பார்க்க).

11. (ஆ) பங்களிப்பு - ஊழியர் ஓய்வூதிய நிதியம் - II

	குறிப்பு	வங்கி		தொகுதி	
		2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
டிசம்பர் 31 அன்று முடிவுற்ற ஆண்டுக்கானது					
செலவாக இனங்காணப்பட்ட தொகை	38. (அ) 2	771,784	892,145	772,929	893,069

கணிப்பீட்டு மதிப்பீடானது தொழில்சார் கணிப்பீட்டு நிறுவனமொன்றான எக்ஞூரியல் அன்ட் மெனேஜ்மென்ட் கொல்சல்டன்ஸ் (பிரைவட்) லிமிடெட் கணிப்பீட்டு நிறுவனத்தின் திரு எம் பூபாலநாதன் என்பவரினால் 2022 டிசம்பர் 31 அன்று மேற்கொள்ளப்பட்டது (341 ஆம் பக்கத்தில் குறிப்பு இல. 38.அ.2 ஐப் பார்க்க)

11. (இ) பங்களிப்பு-ஓய்வுபெற்ற அலுவலர் மருத்துவத் திட்டம்

	குறிப்பு	வங்கி		தொகுதி	
		2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
டிசம்பர் 31 அன்று முடிவுற்ற ஆண்டுக்கானது					
செலவாக இனங்காணப்பட்ட தொகை	38. (அ) 3	668,541	196,519	668,541	196,519

வங்கியின் அனைத்து ஊழியர்களுக்காக ஓய்வுபெற்ற ஊழியர் மருத்துவத் திட்டம் நிறுவப்பட்டுள்ளது. மதிப்பீடானது தொழில்சார் கணிப்பீட்டு நிறுவனமொன்றான எக்ஞூரியல் அன்ட் மெனேஜ்மென்ட் கொல்சல்டன்ஸ் (பிரைவட்) லிமிடெட் இன் கணிப்பீட்டு நிறுவனத்தின் திரு எம் பூபாலநாதன் என்பவரினால் 2022 டிசம்பர் 31 அன்று மேற்கொள்ளப்பட்டது (347 ஆம் பக்கத்தில் குறிப்பு இல. 347 (அ) 3 ஐப் பார்க்க).

➔ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

11. ஆளணிச் செலவுகள் (தொடர்ச்சி)

11. (ஈ) பங்களிப்பு-பணிக்கொடை

டிசம்பர் 31 அன்று முடிவுற்ற ஆண்டுக்கானது	குறிப்பு	வங்கி		தொகுதி	
		2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
செலவாக இனங்காணப்பட்ட தொகை	38. (அ) 4	-	-	11,330	7,687

துணைக் கம்பனியின் அலுவலர்கள் ஓய்வூதியத் திட்டத்திற்கு உரித்துடையவரல்லர் இதனால் 1983இன் 12ஆம் இலக்க பணிக்கொடை கொடுப்பனவு சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைவாக பணிக்கொடைத் திட்டத்தின் உறுப்பினர்களாக தொடர்ந்தும் இருக்கின்றனர் (349 ஆம் பக்கத்தில் குறிப்பு இல. 38.அ.4 ஐப் பார்க்க).

12 ஏனைய செலவுகள்

கணக்கீட்டுக் கொள்கை

ஏனைய தொழிற்படுத்தல் செலவுகள், குறித்த வருமான விடயங்களின் ஏற்பட்ட செலவிற்கும் உழைப்பிற்கும் இடையிலான நேரடி தொடர்பொன்றின் அடிப்படையில் இலாபம் அல்லது நட்டக் கூற்றில் இனங்காணப்பட்டுள்ளன. தொழிலை நடாத்துதல் மற்றும் ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்களை வினைத்திறன்மிக்கவாறு பேணுதல் என்பவற்றில் ஏற்படும் அனைத்து செலவினமும் ஆண்டுக்கான இலாபத்தினை தீர்மானிக்கின்ற போது வருமானக் கூற்றில் அறவிடப்படுகின்றன. ஏனைய செலவுகள் தொடர்பிலான ஏற்பாடுகள், கடந்தகால நிகழ்வொன்றின் விளைவாக தொகுதியானது தற்போது கடப்பாடொன்றினை (சட்டரீதியான அல்லது ஆக்கபூர்வமான) கொண்டுள்ள போது, கடப்பாட்டினை தீர்ப்பனவுசெய்வதற்கு பொருளாதார நலன்கள் உட்பொதிந்துள்ள வளங்களின் வெளிப்பாய்ச்சல் வேண்டப்படும் என்ற நிகழக்கூடியதன்மை காணப்படுகின்ற போது அத்துடன் கடப்பாட்டின் தொகை பற்றி நம்பகரமாக மதிப்பிடப்படப்படக் கூடியதாகவிருக்கின்ற போது இனங்காணப்படுகின்றன. ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்கள் மற்றும் அருவச் சொத்துகளின் பெறுமானத்தேய்வு மற்றும் மதிப்புக்குறைப்புச் செலவுகள் ஏனைய செலவுகளில் இருந்து வேறாக்கப்பட்டு வருமானக்கூற்றின் முகப்பில் காட்டப்பட்டுள்ளன.

டிசம்பர் 31 அன்று முடிவுற்ற ஆண்டுக்கானது	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
பணிப்பாளர்களின் வேதனங்கள்	2,713	2,425	7,468	5,977
கணக்காய்வாளர்களின் ஊதியங்கள்	3,103	5,976	6,505	8,810
கணக்காய்வாளர்களுக்கான கணக்காய்வுக்கல்லாத கட்டணங்கள்	-	-	-	-
தொழில்சார் மற்றும் சட்டச் செலவினங்கள்	28,866	22,512	37,801	31,585
இலங்கை மத்திய வங்கிக்கு செலுத்தப்பட்ட வைப்புக் காப்புறுதிக் கட்டுப்பணம்	1,456,144	1,273,321	1,456,465	1,273,914
திறைசேரிக்கு கொடுப்பனவுசெய்யப்பட்ட விசேட கட்டணங்கள்	320,000	320,000	320,000	320,000
அலுவலக நிருவாகமும் மற்றும் தாபனச் செலவுகளும்	3,442,854	2,439,372	3,471,689	2,466,599
ஏனையவை*	736,338	655,067	1,052,655	664,728
மொத்தம்	5,990,018	4,718,673	6,352,583	4,771,613

*துணைநிலை கடன்வழங்கல் வசதி மற்றும் நாளுக்குள்ளான திரவத்தன்மை வசதி தொடர்பில் சந்தைத் தொழிற்பாட்டின் திரண்ட தொழிற்பாட்டு அறிவுறுத்தல் மற்றும் இலங்கை தீர்ப்பனவு முறைமை விதிகளின் 2.2 ஆம் பதிப்பின் 3 ஆம் தொகுதியின் 11.2 அம் பிரிவின் மீதான 2021 இன் 1 ஆம் இலக்க கூற்றறிக்கையின் 17 (ஈ) ஆம் பிரிவுடன் இணங்கியொழுக்கத் தவறிமை காரணமாக இலங்கை மத்திய வங்கியினால் அறவிடப்பட்ட ரூ. 259,957,886 கொண்ட தொகையினை தொகுதியின் ஏனைய செலவுகள் உள்ளடக்குகின்றன.

13 வரிச் செலவுகள்

கணக்கீட்டுக் கொள்கை

“வருமான வரிகள்” மீதான இலங்கை கணக்கீட்டு நியமம்- இ.க.நி 12 இற்கமைவாக நடப்பு மற்றும் பிற்போடப்பட்ட வரிகள் தொடர்பில் காலத்திற்கான இலாபத்தை அல்லது நட்டத்தை நிர்ணயித்தலில் உள்ளடக்கப்படுகின்ற திரண்ட தொகை வரிச் செலவாகும். பங்குரிமைமுலதனத்தில் அல்லது ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தில் நேரடியாக இனங்காணப்பட்ட விடயங்களுக்கு தொடர்புடையவை என்ற ரீதியிலானவை தவிர, வருமான வரிச் செலவானது வருமானக் கூற்றில் இனங்காணப்பட்டுள்ளது.

நடப்பு வரிவீதிப்பு

நடப்பு வரிச் சொத்துகள் மற்றும் பொறுப்புகள் என்பன, தற்போதும், முன்னைய ஆண்டுகளிலும் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்திடமிருந்து மீளப்பெறப்பட வேண்டிய அல்லது செலுத்தப்பட வேண்டிய தொகைகளைக் கொண்டிருக்கும். தொகையைக் கணிப்பதற்கு பயன்படுத்தப்பட்ட வரி வீதங்கள் மற்றும் வரி தொடர்பான சட்டங்கள் நிதியியல் நிலைமை நாளில் அல்லது அதனைத் தொடர்ந்து இயற்றப்பட்டவையாகும். அதற்கமைய, 2017 இன் 24 ஆம் இலக்க உண்ணாநாட்டு அரசிறைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கும் அதன் திருத்தங்களிற்கும் அமைவாக வரிவீதிப்பு நோக்கத்திற்காக சீர்செய்யப்பட்டவாறு ஆண்டுக்கான கணக்கீட்டு இலாபத்தினை அடிப்படையாகக் கொண்டு குறிப்பு 13 அ இல் குறித்துரைக்கப்பட்ட வீதங்களில் வரிவீதிப்பிற்கான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிற்போடப்பட்ட வரிவீதிப்பு

நிதியியல் அறிக்கையிடும் நோக்கத்திற்காக சொத்துகள் மற்றும் பொறுப்புகளின் வரித் தளங்கள் மற்றும் அவற்றின் கொண்டுசெல்லும் தொகை ஆகியவற்றிற்கிடையிலான தற்காலிக வேறுபாடுகள் மீதான பொறுப்பு மாதிரியைப் பயன்படுத்தி பிற்போடப்பட்ட வரி ஏற்பாடு செய்யப்படுகின்றது.

பிற்போடப்பட்ட வரிச் சொத்தொன்றின் கொண்டுசெல்லும் தொகை, ஒவ்வொரு அறிக்கையிடும் திகதியிலும் மீளாய்வுசெய்யப்படுவதுடன் பயன்படுத்தப்படவேண்டிய பிற்போடப்பட்ட வரிச் சொத்தின் அனைத்தையும் அல்லது ஒரு பகுதியை பயன்படுத்துவதற்கு அனுமதிப்பதற்கு போதியளவான வரிவீதிக்கத்தக்க இலாபம் கிடைக்கப்பெறும் என்ற சாத்தியம் இனிமேல் நிகழாது என்ற அடிப்படையில் குறைக்கப்படுகின்றது. இனங்காணப்படாத பிற்போடப்பட்ட வரி சொத்துகள் ஒவ்வொரு அறிக்கையிடும் திகதியிலும் மீள்மதிப்பீடு செய்யப்படுவதுடன் எதிர்காலத்தில் வரி விதிக்கப்படக்கூடிய இலாபமானது பிற்போடப்பட்ட வரி சொத்து மீளப்பெறப்படக்கூடிய சாத்தியத்தைக் கொண்டிருக்கும் அளவிற்கு இனங்காணப்படும்.

பிற்போடப்பட்ட வரி சொத்துகள் மற்றும் பொறுப்புகள் இவ்வாண்டில் பிரயோகிக்கப்படுவதற்கு எதிர்பார்க்கும் வரிவீதத்தில் அளவீடு செய்யப்படும். இந்த அளவீடு நிதி நிலைமைத் திகதியில் இயற்றப்பட்ட அல்லது அதனைத் தொடர்ந்த காலப்பகுதியில் இயற்றப்பட்ட வரிவீதங்கள் மற்றும் வரிச் சட்டங்களின் அடிப்படையில் சொத்துகள் தேறுகின்றபோது அல்லது பொறுப்புகள் தீர்க்கப்படும்போது மேற்கொள்ளப்படும்.

டிசம்பர் 31 அன்று முடிவுற்ற ஆண்டுக்கானது	குறிப்பு	வங்கி		தொகுதி	
		2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
நடப்பு வரிச்செலவுகள்					
நடப்பு ஆண்டு		2,832,872	7,587,940	3,020,315	7,682,037
முன்னைய ஆண்டின் (மேலதிக)/குறைவான ஏற்பாடுகள்		44,934	(851,151)	35,972	(912,847)
பிற்போடப்பட்ட வரிச் செலவுகள்					
வரி வீதங்களின் மாற்றத்தின் தாக்கம்		-	-	-	-
தற்காலிக வேறுபாடுகள்	13 (ஆ)	(897,864)	(555,000)	(1,665,668)	(554,914)
முன்னைய ஆண்டின் (மேலதிக)/குறைந்த ஏற்பாடுகள்	13 (ஆ)	-	80,000	-	79,858
மொத்தம்		1,979,942	6,261,790	1,390,619	6,294,134
செயற்பாட்டிலுள்ள வரி வீதம் (%)		43.90	22.06	59.44	22.14
செயற்பாட்டிலுள்ள வரி வீதம் (பிற்போடப்பட்ட வரி தவிர) (%)		63.81	23.74	130.63	23.81

⇒ நிதியியல் கூற்றுகளுக்கான குறிப்புகள்

13. வரிச் செலவுகள் (தொடர்ச்சி)

13. (அ) வரிச் செலவுகள் கணக்கீடுக்கம்

டிசம்பர் 31 அன்று முடிவுற்ற ஆண்டுக்கானது	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
வரிக்க முந்திய இலாபம்	4,509,609	28,381,414	2,339,610	28,424,952
காலத்திற்கான வருமான வரி (வரி வீதத்தில் கணக்கீட்டு இலாபம்)	1,196,300	6,811,539	1,365,134	6,821,989
கூட்டுக : வரித் நோக்கத்திற்கு கழிவுசெய்யமுடியாத செலவினங்களுக்கு வரி விளைவுகள்	2,696,895	2,932,271	2,750,689	3,035,202
கழிக்குக : வரித் நோக்கத்திற்காக கழிவுசெய்யக்கூடிய செலவினங்களுக்கு வரி விளைவுகள்	931,198	1,557,873	966,385	1,577,157
: வருமான வரி விலக்களிப்புத் தாக்கம்	129,123	597,996	129,123	597,996
ஆண்டுக்கான வரிச் செலவுகள்	2,832,872	7,587,940	3,020,315	7,682,037
வரி வீதம் (%)	30	24	30	24

13. (ஆ) வருமானக் கூற்றிலுள்ள பிற்போடப்பட்ட வரி (வரவு)/விதிப்பனவு என்பவற்றை பின்வருபவை உள்ளடக்கும்

டிசம்பர் 31 அன்று முடிவுற்ற ஆண்டுக்கானது	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
பிற்போடப்பட்ட வரிச் சொத்துகள்	(1,059,236)	(383,185)	(1,829,256)	(384,186)
பிற்போடப்பட்ட வரிப் பொறுப்புகள்	161,373	(91,815)	163,588	(90,870)
வருமான வரி கூற்றிற்கான பிற்போடப்பட்ட வரி (வரவு)/விதிப்பனவு	(897,864)	(475,000)	(1,665,668)	(475,056)

வருமான வரி வீதம் 24% இலிருந்து 30% ஆக மாற்றம்

2022 டிசம்பர் 19 அன்று சான்றுப்படுத்தப்பட்ட 2022 இன் 45 ஆம் இலக்க உண்ணாட்டரசிறை (திருத்தம்) சட்டத்திற்கமைவாக, நியம வருமான வரி வீதம் 24% இலிருந்து 30% ஆக அதிகரிக்கப்பட்டது. ஆண்டின் நடுப்பகுதியில் 30% ஆக வருமான வரி வீதத்தை உயர்த்தியமை 2022 ஆம் ஆண்டுக்கு இரு வரி வீதங்கள் ஏற்படையாவதற்கு வழிவகுத்தது. 2022/2023 வரிமதிப்பீட்டு ஆண்டுக்கு வங்கி வருமான வரிச் செலவினை விகிதசம அடிப்படையில் (அதாவது முதல் 6 மாதங்களுக்கு 50% மற்றும் இரண்டாவது 6 மாதங்களுக்கு 50%) கணித்துள்ளது.

14 பங்கொன்றிற்கான வருவாய்

கணக்கீட்டுக் கொள்கை

தொகுதி அதன் சாதாரண பங்குகளுக்காக அடிப்படை மற்றும் குன்றிய உழைப்புகளை எடுத்துரைக்கின்றது. அடிப்படை பங்கொன்றிற்கான வருவாயானது ஆண்டின்போது நிலுவையாகவுள்ள சாதாரண பங்குகளின் நிறையேற்றப்பட்ட சராசரி எண்ணிக்கையினால் வங்கியின் சாதாரண பங்குதாரர்களுக்கு பகிர்ந்தளிக்கத்தக்க ஆண்டுக்கான இலாபம் அல்லது நட்டத்தினை பிரிப்பதன் மூலம் கணிக்கப்படுகின்றது. குன்றிய பங்கொன்றின் வருவாயானது சாதாரண பங்குதாரர்களுக்கு பகிர்ந்தளிக்கத்தக்க இலாபம் அல்லது நட்டம் அத்துடன் குன்றுவதற்கு சாத்தியமுள்ள சாதாரண பங்குகள் செயற்பாட்டில் ஏதுமிருப்பின் நிலுவையாக உள்ள சாதாரண பங்குகளில் நிறையேற்றப்பட்ட சராசரி எண்ணிக்கை என்பவற்றிற்கு பகிர்ந்தளிக்கத்தக்க இலாபம் அல்லது நட்டத்தினை சீராக்குவதன் மூலம் நிர்ணயிக்கப்படுகின்றது. 2022 டிசம்பர் 31 அன்று உள்ளவாறு வங்கி, குன்றுவதற்கு சாத்தியமுள்ள சாதாரண பங்குகளைக் கொண்டிருக்கவில்லை.

	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
டிசம்பர் 31 அன்று முடிவுற்ற ஆண்டுக்கானது				
சாதாரண பங்கு உடைமையாளர்களுக்கு உரிமையாக்கத்தக்க தேறிய இலாபம்	2,529,667	22,119,624	948,991	22,130,818
குன்றிய விளைவுகளுக்கு சீராக்கம்செய்யப்பட்ட சாதாரண பங்குடைமையாளர்களுக்கு உரிமையாக்கத்தக்க தேறிய இலாபம்	2,529,667	22,119,624	948,991	22,130,818
பங்கொன்றின் அடிப்படை வருவாய்களுக்கான சாதாரண பங்கினது நிறையேற்றப்பட்ட சராசரி எண்ணிக்கை	940,000	940,000	940,000	940,000
குன்றிய விளைவு	-	-	-	-
குன்றிய விளைவுகளுக்கு சீராக்கம் செய்யப்பட்ட பங்குகளுக்கு நிறையேற்றப்பட்ட சராசரி எண்ணிக்கை	940,000	940,000	940,000	940,000
சாதாரண பங்கொன்றின் அடிப்படை உழைப்பு (ரூ.)	2.69	23.53	1.01	23.54
சாதாரண பங்கொன்றின் குன்றிய உழைப்பு (ரூ.)	2.69	23.53	1.01	23.54

14. (அ) பங்கொன்றிற்கான அடிப்படை மற்றும் குன்றிய உழைப்புகளுக்கான சாதாரண பங்குகளின் நிறையேற்றப்பட்ட சராசரி எண்ணிக்கை

	நிலுவையாகவுள்ள பங்குகளின் எண்ணிக்கை		நிறையேற்றப்பட்ட பங்குகளின் சராசரி எண்ணிக்கை	
	2022 '000	2021 '000	2022 '000	2021 '000
டிசம்பர் 31 அன்று முடிவுற்ற ஆண்டுக்கானது				
சனவரி 01 இல் உள்ளவாறு வழங்கலிலுள்ள பங்குகளின் எண்ணிக்கை	940,000	940,000	940,000	940,000
கூட்டுக: ஆண்டின்போது வழங்கப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை	-	-	-	-
பங்கொன்றிற்கான அடிப்படை மற்றும் குன்றிய உழைப்புகளுக்கான சாதாரண பங்குகளின் எண்ணிக்கை	940,000	940,000	940,000	940,000

➔ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

15 அளவீட்டு அடிப்படையில் நிதியியல் சாதனங்கள் பற்றிய பகுப்பாய்வு

கணக்கீட்டுக் கொள்கை

நிதியியல் நிலைமைக் கூற்று என்ற தலைப்பின் கீழ் "நிதியியல் சாதனங்கள்" மீதான இலங்கை கணக்கீட்டு நியமம்- இநிஅநி 09 இல் வரைவிலக்கணம் செய்யப்பட்டவாறு நிதியியல் சாதனங்களின் கொண்டுசெல்லும் தொகைகள் வகை வாரியாக கீழே தொகுக்கப்பட்டுள்ளன.

15.அ. வங்கி - 2022

குறிப்புகள்	AC ரூ. '000	FVPL ரூ. '000	FVOCI ரூ. '000	மொத்தம் ரூ. '000
சொத்துகள்				
காசம் காசுக்கு சமமானவையும்	16	8,734,069	-	8,734,069
மத்திய வங்கிகளுடனான மீதிகள்	17	236,480	-	236,480
வங்கிகளுடனான இருப்புகள்	18	10,466,409	-	10,466,409
பெறுதி நிதியியல் சாதனங்கள்	19	-	28,172	28,172
கடன்களும் முற்பணங்களும்	21	553,027,321	-	553,027,321
படுகடன் சாதனங்கள்	20, 22, 23	919,129,377	12,217,110	25,348,941
பங்குரிமைமூலதன சாதனங்கள்	20, 23	-	1,956,839	2,313,822
மொத்த நிதியியல் சொத்துகள்		1,491,593,656	14,202,120	27,662,763
				1,533,458,539

குறிப்புகள்	AC ரூ. '000	FVPL ரூ. '000	மொத்தம் ரூ. '000
பொறுப்புகள்			
வங்கிகளுக்கு செலுத்தப்படவேண்டியவை	32	4,086,731	-
பெறுதி நிதியியல் சாதனங்கள்	33	-	-
நிதியியல் பொறுப்புகள்			
- வாடிகையாளருக்கு செலுத்தப்படவேண்டியவை	35	1,476,739,818	-
- படுகடன் பிணையங்களை வைத்திருப்போருக்கு செலுத்தப்படவேண்டியவை	35	-	-
- ஏனைய கடன்பெறுநர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை	35	16,766,044	-
வழங்கப்பட்ட படுகடன் பிணையங்கள்	37	23,778,255	-
மொத்த நிதியியல் பொறுப்புகள்		1,521,370,848	-
			1,521,370,848

AC - கடன்தீர் செலவில் அளவிடப்பட்ட நிதியியல் சொத்துகள்/பொறுப்புகள்

FVPL - இலாபம்/நட்டம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்ட நிதியியல் சொத்துகள்/பொறுப்புகள்

FVOCI - அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்ட நிதியியல் சொத்துகள்

➔ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

15. அளவீட்டு அடிப்படையில் நிதியியல் சாதனங்கள் பற்றிய பகுப்பாய்வு (தொடர்ச்சி)

15. (ஆ) வங்கி - 2021

	குறிப்புகள்	AC ரூ. '000	FVPL ரூ. '000	FVOCI ரூ. '000	மொத்தம் ரூ. '000
சொத்துகள்					
காகம் காகக்கு சமமானவையும்	16	7,656,038	-	-	7,656,038
மத்திய வங்கிகளுடனான மீதிகள்	17	-	-	-	-
வங்கிகளுடனான இருப்புகள்	18	7,120,698	-	-	7,120,698
பெறுதி நிதியியல் சாதனங்கள்	19	-	-	-	-
கடன்களும் முற்பணங்களும்	21	538,941,789	-	-	538,941,789
படுகடன் சாதனங்கள்	20, 22, 23	935,350,052	17,242,953	10,922,236	963,515,242
பங்குரிமைமூலதன சாதனங்கள்	20, 23	-	2,329,980	2,895,358	5,225,338
மொத்த நிதியியல் சொத்துகள்		1,489,068,577	19,572,933	13,817,594	1,522,459,104

	குறிப்புகள்	AC ரூ. '000	FVPL ரூ. '000	மொத்தம் ரூ. '000
பொறுப்புகள்				
வங்கிகளுக்கு செலுத்தப்படவேண்டியவை	32	7,686,553	-	7,686,553
பெறுதி நிதியியல் சாதனங்கள்	33	-	-	-
நிதியியல் பொறுப்புகள்				
- வாடிகையாளருக்கு செலுத்தப்படவேண்டியவை	35	1,428,467,385	-	1,428,467,385
- படுகடன் பிணையங்களை வைத்திருப்போருக்கு செலுத்தப்படவேண்டியவை	35	-	-	-
- ஏனைய கடன்பெறுநர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை	35	7,719,532	-	7,719,532
வழங்கப்பட்ட படுகடன் பிணையங்கள்	37	37,529,017	-	37,529,017
மொத்த நிதியியல் பொறுப்புகள்		1,481,402,487	-	1,481,402,487

15. இ தொகுதி - 2022

	குறிப்புகள்	AC ரூ. '000	FVPL ரூ. '000	FVOCI ரூ. '000	மொத்தம் ரூ. '000
சொத்துகள்					
காகம் காகக்கு சமமானவையும்	16	8,782,807	-	-	8,782,807
மத்திய வங்கிகளுடனான மீதிகள்	17	236,696	-	-	236,696
வங்கிகளுடனான இருப்புகள்	18	11,034,246	-	-	11,034,246
பெறுதி நிதியியல் சாதனங்கள்	19	-	35,392	-	35,392
கடன்களும் முற்பணங்களும்	21	553,052,170	-	-	553,052,170
படுகடன் சாதனங்கள்	20, 22, 23	927,916,442	21,280,010	25,833,465	975,029,917
பங்குரிமைமூலதன சாதனங்கள்	20, 23	-	1,956,839	2,418,746	4,375,585
மொத்த நிதியியல் சொத்துகள்		1,501,022,361	23,272,241	28,252,211	1,552,546,812

→ நிதியியல் கூற்றுகளுக்கான குறிப்புகள்

15. அளவீட்டு அடிப்படையில் நிதியியல் சாதனங்கள் பற்றிய பகுப்பாய்வு (தொடர்ச்சி)

15.க. தொகுதி - 2022 (தொடர்ச்சி)

குறிப்புகள்	AC ரூ. '000	FVPL ரூ. '000	மொத்தம் ரூ. '000
பொறுப்புகள்			
வங்கிகளுக்கு செலுத்தப்படவேண்டியவை	32	12,711,256	-
பெறுதி நிதியியல் சாதனங்கள்	33	-	-
நிதியியல் பொறுப்புகள்			
- வாடிகையாளருக்கு செலுத்தப்படவேண்டியவை	35	1,475,808,557	-
- படுகடன் பிணையங்களை வைத்திருப்போருக்கு செலுத்தப்படவேண்டியவை	35	-	-
- ஏனைய கடன்பெறுநர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை	35	18,889,245	-
வழங்கப்பட்ட படுகடன் பிணையங்கள்	37	23,851,810	-
மொத்த நிதியியல் பொறுப்புகள்		1,531,260,868	-

15.ஈ. தொகுதி - 2021

குறிப்புகள்	AC ரூ. '000	FVPL ரூ. '000	FVOCI ரூ. '000	மொத்தம் ரூ. '000
சொத்துகள்				
காசும் காசுக்கு சமமானவையும்	16	7,721,532	-	-
மத்திய வங்கிகளுடனான மீதிகள்	17	7	-	-
வங்கிகளுடனான இருப்புகள்	18	9,323,663	-	-
பெறுதி நிதியியல் சாதனங்கள்	19	-	-	-
கடன்களும் முற்பணங்களும்	21	538,600,866	-	-
படுகடன் சாதனங்கள்	20, 22, 23	940,536,328	38,062,172	12,931,250
பங்குரிமைமூலதன சாதனங்கள்	20, 23	-	2,329,980	3,062,553
மொத்த நிதியியல் சொத்துகள்		1,496,182,396	40,392,152	15,993,803

குறிப்புகள்	AC ரூ. '000	FVPL ரூ. '000	மொத்தம் ரூ. '000
பொறுப்புகள்			
வங்கிகளுக்கு செலுத்தப்படவேண்டியவை	32	10,470,191	-
பெறுதி நிதியியல் சாதனங்கள்	33	-	-
நிதியியல் பொறுப்புகள்			
- வாடிகையாளருக்கு செலுத்தப்படவேண்டியவை	35	1,426,724,704	-
- படுகடன் பிணையங்களை வைத்திருப்போருக்கு செலுத்தப்படவேண்டியவை	35	-	-
- ஏனைய கடன்பெறுநர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை	35	27,087,920	-
வழங்கப்பட்ட படுகடன் பிணையங்கள்	37	37,618,575	-
மொத்த நிதியியல் பொறுப்புகள்		1,501,901,390	-

16 காசும் காசுக்கு சமமானவையும்

கணக்கீட்டுக் கொள்கை

கையிலுள்ள காசு, வங்கிகளுடனான மீதிகள், அவற்றின் பெறுமதியில் மாற்றத்தின் முக்கியமற்ற இடரநேர்வொன்றிற்கு உட்பட்ட அழைப்பு அல்லது குறுகிய அறிவித்தலில் உள்ள காசு என்பவற்றை காசும் காசுக்கு சமமானவையும் உள்ளடக்ககின்றது. அவை, சேதஇழப்பினைக் கழித்து அவற்றின் மொத்தப் பெறுமதியில் பதிவுசெய்யப்படுகின்றன. இந்நிதி அறி 09 - "நிதியியல் சாதனம்" இற்கு அமைவாக குறித்த வங்கியின் வெளிவாரித் தரப்படுத்தலை அடிப்படையாகக் கொண்டு, தொகுதி, சேதஇழப்பினைக் கழித்துள்ளது.

	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
டிசம்பர் 31 அன்று உள்ளவாறு				
கையிலுள்ள இருப்புகள்	3,207,729	3,687,059	3,212,553	3,691,618
வங்கிகளிலுள்ள மீதிகள்	5,524,723	3,968,959	5,568,637	4,029,894
அழைப்பின் பேரிலும் குறுகிய அறிவித்தலிலும் கிடைக்கும் காசு	2,756	245	2,756	245
மொத்த காசும் காசுக்கு சமமானவையும் (*)	8,735,208	7,656,263	8,783,946	7,721,757
கழிக்குக: சேதஇழப்பு	(1,139)	(225)	(1,139)	(225)
தேறிய காசும் காசுக்கு சமமானவையும் (*)	8,734,069	7,656,038	8,782,807	7,721,532

(*) மொத்த காசும் காசுக்கு சமமானவையும் காசுப்பாய்ச்சல் கூற்றில் அறிக்கையிடப்பட்டுள்ளன.

17 மத்திய வங்கிகளிடமுள்ள மீதிகள்

	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
டிசம்பர் 31 அன்று உள்ளவாறு				
மத்திய வங்கிகளுடனான நிதியல்லாத மீதிகள்				
இலங்கை மத்திய வங்கி	236,480	-	236,696	7
மொத்தம்	236,480	-	236,696	7

➔ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

18 வங்கிகளிலுள்ள இருப்புகள்

கணக்கீட்டுக் கொள்கை

சீர்மதிப்புப் பெறுமதியில் உள்ள மாற்றங்களின் முக்கியமற்ற இடர்நேர்வுக்குட்பட்ட அத்துடன் வங்கியினதும் தொகுதியினம் குறுகியகால கடமைப்பொறுப்பினை முகாமைசெய்வதில் அவற்றினால் பயன்படுத்தப்படுகின்ற வங்கிகளில் வைப்பிலிப்பட்ட குறுகியகால வைப்புக்களை வங்கிகளிலுள்ள இருப்புகள் உள்ளடக்குகின்றன. அவை பொருத்தமான விதத்தில், சேதஇழப்பினைக் கழித்து அவற்றின் முகப்பெறுமதியில் அல்லது மொத்த பெறுமதியில் நிதியியல் கூற்றுக்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. தொகுதியானது குறித்த வங்கியின் வெளிவாரி தரப்படுத்தலின் அடிப்படையில் இந்நிதி 09 - “நிதியியல் சாதனம்” இற்கு அமைவாக சேதஇழப்பு ஏற்பாட்டினை கணித்துள்ளது.

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
வங்கிகளுடான இருப்புகள்-இலங்கை				
இலங்கை ரூபா (LKR)	-	-	567,861	2,207,489
அமெரிக்கன் டொலர் (USD)	4,108,012	3,601,110	4,108,012	3,601,110
யூரோ (EUR)	2,024,133	1,232,755	2,024,133	1,232,755
ஸ்டீரலிங் பவுன் (GBP)	2,100,834	1,308,872	2,100,834	1,308,872
அவுஸ்திரேலிய டொலர் (AUD)	1,417,955	979,639	1,417,955	979,639
வங்கிகளுடான இருப்புகள்-இலங்கைக்கு வெளியில்				
அமெரிக்கன் டொலர் (USD)	819,971	-	819,971	-
வங்கிகளுடான மொத்த இருப்புகள்	10,470,905	7,122,376	11,038,765	9,329,865
கழிக்குக: எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பிற்கான சேதஇழப்பு	(4,496)	(1,678)	(4,519)	(6,202)
வங்கிகளுடான தேறிய இருப்புகள்	10,466,409	7,120,698	11,034,246	9,323,663

19 பெறுதி நிதியியல் சாதனங்கள்

கணக்கீட்டுக் கொள்கை

வட்டி வீதங்கள், நிதியியல் சாதன விலைகள், பண்ட விலைகள், வெளிநாட்டு செலாவணி வீதங்கள், கொடுகடன் இடர்நேர்வு மற்றும் பங்குரிமைமூலதன சுட்டிகள் என்பவற்றில் உள்ள மாற்றங்களுக்கு பதிலிற்றுத்தி, அவற்றின் பெறுமதியினை பெறுவீக்கின்ற நிதியியல் சாதனங்களே பெறுதிகளாகும். காப்பு சாதனங்களாக அவை நியமிக்கப்பட்டாலான்றி பெறுதிகள் “வர்த்தகப்படுத்தலாக” வகைப்படுத்தப்படுகின்றன. தொகுதியானது வட்டி வீத பரஸ்பரமாற்றல்கள் மற்றும் முன்னோக்கிய வெளிநாட்டு நாணய ஒப்பந்தங்கள் போன்ற பெறுதிகளை பயன்படுத்துகின்றது.

இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியில் பதிவுசெய்யப்பட்ட பெறுதிகள்

காப்பு சாதனமாக பயன்படுத்தப்படும் பெறுதிகளுக்கானவை தவிர, பெறுதிகள், சீர்மதிப்புப் பெறுமதியில் பதிவுசெய்யப்படுவதுடன் அவற்றின் சீர்மதிப்புப் பெறுமதி சாதகமாக காணப்படுகின்றபோது சொத்தாகவும் அவற்றின் சீர்மதிப்புப் பெறுமதி எதிர்மறையாக காணப்படுகின்ற போது பொறுப்பாகவும் கொண்டுசெல்லப்படுகின்றன. பெறுதிகளின் சீர்மதிப்புப் பெறுமதியில் உள்ள மாற்றங்கள், “தேறிய வர்த்தக வருமானம்” இல் உள்ளடக்கப்பட்டுள்ளன.

காப்பு சாதனங்களாக பயன்படுத்தப்படும் பெறுதிகள்

தொகுதியானது வெளிநாட்டு நாணய மாற்றுவித்திற்கு அல்லது வட்டி வீதத்திற்கு எதிராக காப்புக்கான பெறுதிகள் ஒப்பந்தங்களை கைச்சாத்திடுகின்றது. இப்பெறுதிகள் சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்படுகின்றன. காப்பானது வினைத்திறன் மிக்கதாயின், சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்ட பெறுதிகள் மற்றும் செலவில்/கடன்நீர் செலவில் அளவிடப்பட்ட நிதியியல் சொத்து அல்லது பொறுப்பு (காப்புத் தொகையின் அளவு) என்பவற்றிற்கிடையில் நிதியியல் கூற்றுக்களின் தளம்பலிலிருந்து விளைகின்ற கணக்கீட்டினை இல்லாதொழிப்பதற்கு தொகுதியானது காப்பு பொருந்தாமைக் கணக்கீட்டினை பின்பற்றுகின்றது.

19. பெறுதி நிதியியல் சாதனங்கள் (தொடர்ச்சி)

காசுப்பாய்ச்சல் காப்பு

காசுப்பாய்ச்சல் காப்பானது ஒவ்வொரு அறிக்கையிடும் திகதியிலும் சீர்திப்புப் பெறுமதியில் அளவிடப்படுகின்றது.

கடன் அளவின் காப்பொன்று காசுப் பாய்ச்சலில் மாறுபடுமாயின், காசுப்பாய்ச்சல் காப்புகளாக நியமிக்கப்பட்ட மற்றும் தகுதிபெறுகின்ற பெறுதிகளின் சீர்திப்புப் பெறுமதியிலுள்ள மாற்றங்களின் விளைவுப் பாகம் "காசுப் பாய்ச்சல் காப்பு - சீர்திப்புப் பெறுமதி இலாபம்/(நட்டம்)" என்பதனுள் ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தினுள் இனங்காணப்பட்டுள்ளன. செயற்பாடற்ற பாகமொன்றுடன் தொடர்புடைய சீர்திப்புப் பெறுமதியில் ஏதேனும் இலாபங்கள் அல்லது நட்டங்கள் வருமானக் கூற்றில் உடனடியாக இனங்காணப்பட்டுள்ளன.

ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தில் இனங்காணப்பட்ட ஒன்றுதிரட்டிய இலாபங்களும் நட்டங்களும், இலாபத்தினை அல்லது நட்டத்தினை காப்பிடப்பட்ட விடயம் பாதிக்கின்ற காலப்பகுதியில் வருமானக் கூற்றில் மீளவகைப்படுத்தப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், காப்பிடப்பட்ட எதிர்வுகூறுகின்ற கொடுக்கல்வாங்கலானது இனங்காணப்பட்ட நிதி அல்லாத சொத்தொன்றின் அல்லது நிதி அல்லாத பொறுப்பொன்றில் ஏற்படுகின்ற போது ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தில் ஏற்கனவே இனங்காணப்பட்ட இலாபங்களும் நட்டங்களும், பங்குரிமைமூலதனத்திலிருந்து அகற்றப்பட்டு சொத்தினது அல்லது பொறுப்பினது கிரயத்தில் ஆரம்ப அளவீட்டில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

காப்பு சாதனம் காலவதியாகும்போது அல்லது விற்பனைசெய்யப்படும் போது அல்லது காப்பு கணக்கீட்டுக்கான மூலப்பிராணத்தை காப்பானது இனிமேலும் நிறைவுசெய்யாதபோது, எதிர்வுகூறப்பட்ட கொடுக்கல்வாங்கல் வரை பங்குரிமைமூலதனத்தில் இருக்கும் நேரத்தில் ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தில் இனங்காணப்பட்ட ஏதேனும் ஒன்றுதிரண்ட இலாபம் அல்லது நட்டம், இறுதியாக வருமானக் கூற்றில் இனங்காணப்படும். கொடுக்கல்வாங்கல் இனிமேலும் நிகழ்வதற்கு எதிர்பார்க்கப்படவில்லையாயின், ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தில் இனங்காணப்பட்டிருந்த ஒன்றுசேர்ந்த இலாபம் அல்லது நட்டம் உடனடியாக வருமானக் கூற்றிற்கு மீளவகைப்படுத்தப்படுகின்றது.

19.1 பெறுதி சொத்துக்கள்

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	குறிப்பு	வங்கி		தொகுதி	
		2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
வெளிநாட்டு நாணய பெறுதிகள்					
நாணய பரஸ்பர பரிமாற்றல் ஒப்பந்தம்	48.2	28,172	-	28,172	-
ஏனையவை		-	-	7,220	-
மொத்தம்		28,172	-	35,392	-

20 இலாபம் அல்லது நட்டம் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் சொத்துக்கள்

கணக்கீட்டுக் கொள்கை

அண்மைய காலத்தில் விற்பனைசெய்தல் அல்லது மீள் கொள்வனவுசெய்தல் அல்லது குறுகியகால இலாபத்திற்காக அல்லது நிலையினை எடுத்துக் கொள்கின்ற ஒன்றுசேர்த்து முகாமைசெய்யப்படுகின்ற சொத்துப்பட்டியலொன்றின் ஒரு பாகமாக வைத்திருக்கப்படும் நோக்கத்திற்காக அவை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்டிருப்பின், இலாபம் அல்லது நட்டம் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் சொத்துக்களாக நிதியியல் சொத்துக்கள் வகைப்படுத்தப்பட்டு சீர்திப்பு பெறுமதியில் பதிவுசெய்யப்படுகின்றன. இவ்வகையானது காப்பு உறவுகளில் காப்பு சாதனங்களாக நியமிக்கப்படாத, தொகுதியினால் கைச்சாத்திடப்பட்ட பெறுதி நிதியியல் சாதனங்களையும் உள்ளடக்குகின்றது. இந்நிதி 09- "நிதியியல் சாதனங்கள்" இற்கமைவாக நிதியியல் சொத்தானது அது, கடன்தீர் செலவில் அல்லது ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்திப்பு பெறுமதியியல் அளவிடப்பட்டலாலன்றி இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர்திப்பு பெறுமதியில் அளவிடப்படுதல் வேண்டும்.

இலாபம் அல்லது நட்டம் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் சொத்துக்கள், நிதியியல் நிலைமைக் கூற்றில் சீர்திப்புப் பெறுமதியில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. சீர்திப்புப் பெறுமதியிலுள்ள மாற்றங்கள், வர்த்தகத்திலிருந்தான "தேறிய இலாபம்/நட்டம்" இல் இனங்காணப்பட்டுள்ள அதேவேளை வட்டி வருமானம் அல்லது செலவுகள், ஒப்பந்த நியதிகளுக்கமைவாக, அல்லது கொடுப்பனவிற்கான உரிமை தாபிக்கப்படுகின்ற போது "தேறிய வட்டி வருடானம்" இல் பதிவுசெய்யப்படுகின்றன. பங்கிலாப வருமானமும் தேறிய இலாபம் அல்லது நட்டங்கள் ஆகியன "வர்த்தகத்திலிருந்தான தேறிய இலாபம்/(நட்டம்)" இல் பதிவுசெய்யப்படுகின்றன.

தொகுதியானது கிட்டிய காலத்தில் விற்பனைசெய்வதற்கான நோக்கம் இன்னும் பொருத்தமானது என்பதை நிர்ணயிப்பதற்காக பெறுதிகள் தவிர வர்த்தகத்திற்காக பிடித்துவைக்கப்பட்ட அதன் நிதியியல் சொத்துகளையும் மதிப்பீடுசெய்கின்றது. செயற்பாடற்ற சந்தையின் காரணமாக அத்துடன் முன்னறிக்கின்ற எதிர்காலத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களில் அவற்றை விற்பனை செய்வதற்கான முகாமைத்துவத்தின் உத்தேசம் என்பவற்றினால் இந்நிதியியல் சொத்துகளை விற்பனைசெய்வதற்கு தொகுதிக்கு இயலாதிருப்பின் தொகுதியானது அரிதான சூழ்நிலைகளில் இந்நிதியியல் சொத்துகளின் மீள்வகைப்படுத்தலுக்கு தெரிவினை மேற்கொள்ளலாம்.

→ நிதியியல் கூற்றுகளுக்கான குறிப்புகள்

20. இலாபம் அல்லது நட்டம் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் சொத்துகள் (தொடர்ச்சி)

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	குறிப்பு	வங்கி		தொகுதி	
		2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
சீர்திப்புப் பெறுமதியில் அளவிடப்பட்டவை					
இலங்கை அரசாங்கப் பிணையங்கள்					
திறைசேரி உண்டியல்கள்		6,893,662	9,421,673	8,432,736	16,343,128
திறைசேரி முறிகள்		5,323,448	7,821,281	12,847,273	21,719,045
பங்குமூலதன பிணையங்கள்	20. (ஆ)	1,956,839	2,069,513	1,956,839	2,069,513
கூறுநம்பிக்கை		-	260,466	-	260,466
உப மொத்தம்		14,173,948	19,572,933	23,236,848	40,392,152
சீர்திப்புப் பெறுமதியில் நியமிக்கப்பட்டவை					
மொத்தம்		14,173,948	19,572,933	23,236,848	40,392,152

20 (அ) பகுப்பாய்வு

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
பிணைஉறுதி அடிப்படையில்				
பிணைஉறுதியாக வாக்குறுதியளிக்கப்பட்டவை	-	-	7,911,556	20,622,579
பிணைப்பொறுப்பளிக்கப்படாதவை	14,173,948	19,572,933	15,325,292	19,769,573
மொத்தம்	14,173,948	19,572,933	23,236,848	40,392,152
நாணய அடிப்படையில்				
இலங்கை ரூபா	14,173,948	19,572,933	23,236,848	40,392,152
ஐக்கிய அமெரிக்க டொலர்	-	-	-	-
மொத்தம்	14,173,948	19,572,933	23,236,848	40,392,152

20. இலாபம் அல்லது நட்டம் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் சொத்துக்கள் (தொடர்ச்சி)

20. (ஆ). பங்குரிமைமுலதன பிணையங்கள் (விலைகுறிக்கப்பட்டவை) - வங்கியும் தொகுதியும்

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	2022			2021		
	பங்குகளின் எண்ணிக்கை	செலவு ரூ. '000	சந்தைப் பெறுமதி ரூ. '000	பங்குகளின் எண்ணிக்கை	செலவு ரூ. '000	சந்தைப் பெறுமதி ரூ. '000
1. வங்கிகள்						
கொமர்ஷல் வங்கி பிஎல்சி	1,094,568	143,015	54,947	1,054,474	143,015	83,620
கொமர்ஷல் வங்கி பிஎல்சி (வாக்குரிமையற்றது)	304,939	34,889	12,594	293,166	34,889	21,108
டிஎப்சிசி வங்கி	476,165	86,002	15,237	453,088	86,002	27,185
சம்பத் வங்கி பிஎல்சி	2,757,478	201,346	94,306	2,757,478	201,346	143,665
நேஷனல் ட்ரஸ்ட் வங்கி பிஎல்சி	2,427,452	141,097	112,148	2,284,901	141,097	125,670
நேஷனல் டிவெலொப்மென்ட் பேங் பிஎல்சி	793,570	52,715	25,394	745,611	52,715	51,372
உபமொத்தம்		659,064	314,626		659,064	452,620
2. முலதனப் பொருட்கள்						
எய்ட்கன் எப்பென்ஸ் பிஎல்சி	-	-	-	-	-	-
எக்சஸ் என்ஜினியரிங் பிஎல்சி	1,700,023	65,008	18,190	1,825,023	69,788	58,218
ஏசிஎல் கேபல்ஸ் பிஎல்சி	1,594,338	169,711	111,763	717,331	71,274	71,912
கொழும்பு டொக்கியார்ட் பிஎல்சி	-	-	-	774,494	172,877	61,495
லங்கா செரமிக் பிஎல்சி	-	-	-	25,589	3,463	3,838
ஹேமாஸ் ஹோல்டிங் பிஎல்சி	1,799,843	148,976	101,511	1,799,843	148,975	120,409
ஹேய்லிஸ் பிஎல்சி	1,620,493	189,954	110,194	711,159	67,966	92,451
ஜோன்கீல்ஸ் ஹோல்டிங் பிஎல்சி	3,194,987	458,997	432,122	3,194,987	458,997	479,248
வெலிபெல் வன் பிஎல்சி	1,770,273	158,256	53,285	-	-	-
லங்கா வோல்டைல் பிஎல்சி	644,999	45,868	33,217	-	-	-
கௌனி கேபல் பிஎல்சி	170,000	102,000	44,158	-	-	-
ரோயல் செரமிக் லங்கா பிஎல்சி	950,000	66,918	26,885	-	-	-
ரிச்சர்ட் பிரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சி	149,084	2,968	3,593	1,604,084	31,939	39,460
உபமொத்தம்		1,408,656	934,918		1,025,279	927,033
3. வாடிக்கையாளர் சேவைகள்						
ஏசியன் ஹோட்டல் அன்ட் புரபர்டீஸ் பிஎல்சி	1,106,949	86,383	41,400	1,208,119	94,278	53,278
எய்ட்கன் எப்பென்ஸ் ஹோட்டல் ஹோல்டிங் பிஎல்சி	-	-	-	2,035,726	182,935	86,111
ஜோன்கீல்ஸ் ஹோட்டல்ஸ் பிஎல்சி	1,281,205	23,925	21,140	2,011,205	37,557	29,565
லைட்ஹவுஸ் ஹோட்டல்ஸ் பிஎல்சி	884,007	53,757	26,520	1,175,667	71,492	41,031
த கிங்ஸ் பெரி பிஎல்சி.	3,029,712	34,491	25,753	3,669,712	41,556	34,862
ஜெட்விங் சிம்பொனி லிமிடட்	1,300,000	19,500	13,520	1,300,000	19,500	16,380
உபமொத்தம்		218,056	128,333		447,318	261,227
4. நீடித்துழைக்கும் நுகர்வுப்பொருட்களும் ஆடைகளும்						
ரீஜே லங்கா பிஎல்சி	2,054,737	84,211	65,135	2,029,737	79,646	90,120
ஹைல எப்பாரல் ஹோல்டிங்ஸ் பிஎல்சி	1,472,284	24,634	12,514	-	-	-
உபமொத்தம்		108,845	77,650		79,646	90,120

→ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

20. இலாபம் அல்லது நட்டம் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் சொத்துக்கள் (தொடர்ச்சி)

20. (ஆ) பங்குரிமைமுலதன பிணையங்கள் (விலைகுறிக்கப்பட்டவை) – வங்கியும் தொகுதியும் (தொடர்ச்சி)

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	2022			2021		
	பங்குகளின் எண்ணிக்கை	செலவு ரூ. '000	சந்தைப் பெறுமதி ரூ. '000	பங்குகளின் எண்ணிக்கை	செலவு ரூ. '000	சந்தைப் பெறுமதி ரூ. '000
5. சக்தி						
லங்கா ஐஓசி பிஎல்சி	538,630	35,957	109,207	-	-	-
உபமொத்தம்		35,957	109,207		-	-
6. உணவு, குடிபானம் மற்றும் புகையிலை						
மெல்டாகோர்ப் பிஎல்சி	1,682,757	92,277	77,743	1,356,817	71,652	76,117
உபமொத்தம்		92,277	77,743		71,652	76,117
7. பொருட்கள்						
டோக்கியோ சீமென்ட் கம்பனி (லங்கா) பிஎல்சி.	714,762	41,817	23,587	714,762	41,817	42,743
டோக்கியோ சீமென்ட் கம்பனி (லங்கா) பிஎல்சி (வாக்குரிமையற்றது)	1,135,906	62,334	29,534	1,135,906	62,334	56,455
டிப்ட் புரொடக்ட் பிஎல்சி	1,393,313	72,042	40,545	1,136,337	59,363	57,612
சீஐசீ ஹோல்டிங் பிஎல்சி	1,005,257	88,030	85,447	-	-	-
செவ்ரோன் லுப்ரிகன்ட் லங்கா பிஎல்சி	709,957	84,781	68,511	-	-	-
உபமொத்தம்		349,004	247,624		163,514	156,810
8. காப்புறுதி						
ஜனக்சக்தி இன்சூரன்ஸ் கம்பனி பிஎல்சி	421,923	11,863	13,375	881,521	24,785	27,063
உபமொத்தம்		11,863	13,375		24,785	27,063
9. தொலைத்தொடர்பு சேவைகள்						
டயலொக் ஆசியாட்டா பிஎல்சி	3,738,360	81,332	31,776	3,738,360	81,332	40,748
உபமொத்தம்		81,332	31,776		81,332	40,748
10. பொதுப் பயன்பாடுகள்						
எல்விஎல் எனேர்ஜி பன்ட்	3,597,704	35,977	21,586	3,597,704	35,977	37,776
உபமொத்தம்		35,977	21,586		35,977	37,776
மொத்தம்		3,001,032	1,956,839		2,588,567	2,069,513

21 கடன்தீர் செலவில் நிதியியல் சொத்துகள்- கடன்களும் முற்பணங்களும்

கணக்கீட்டுக் கொள்கை

கடன்களும் வருமதிகளும் பின்வருவனவை தவிர செயற்பாடுமிக்க சந்தையொன்றில் விலைகுறிக்கப்படாதவையாக காணப்படுகின்ற நிலையான அல்லது நிர்ணயிக்கத்தக்க கொடுப்பனவுகளுடன் கூடிய பெறுதி அற்ற நிதியியல் சொத்துகளை உள்ளடக்குகின்றன:

- உடனடியாக அல்லது கிட்டிய எதிர்காலத்தில் தொகுதி விற்பனைசெய்வதற்கு உத்தேசிக்கின்றவையும் ஆரம்ப இனங்காணலின் மீது இலாபம் அல்லது நட்டம் ஊடாக நியாயப் பெறுமதியிலுள்ளவாறு தொகுதி நியமிக்கின்றவையும்.
- இனங்காணலின் மீது ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்டவையாக தொகுதி நியமிப்பவை.

கடன்களும் வருமதிகளும்” வங்கிகளிடமிருந்தும் ஏனைய வாடிக்கையாளர்களிடமிருந்தும் கிடைக்கவேண்டிய தொகைகளை உள்ளடக்குகின்றது. ஆரம்ப அளவீட்டின் பின்னர் அதனைத் தொடர்ந்து விளைவு வட்டி வீதத்தைப் பயன்படுத்தி சேதஇழப்பிற்கான ஒதுக்கீட்டினைக் கழித்து கடன்தீர் செலவில் கடன்களும் வருமதிகளும் அளவிடப்படுகின்றன. கடன்தீர் செலவானது கையகப்படுத்தல் மீதான ஏதேனும் கழிவு அல்லது கட்டுப்பணம் அத்துடன் விளைவு வட்டி வீதத்தில் முக்கிய பாகமொன்றாக காணப்படும் கட்டணங்கள் மற்றும் செலவுகளை கருத்திற்கொண்டு கணிக்கப்படுகின்றது. கடன்தீர்த்தலானது வருமானக் கூற்றில் ‘வட்டி வருமானம்’ இல் உள்ளடக்கப்பட்டுள்ளது. சேதஇழப்பிலிருந்து தோன்றுகின்ற நட்டங்கள், வருமானக் கூற்றில் ‘கடன்களுக்கும் ஏனைய நட்டங்களுக்குமான தேசஇழப்பு விதிப்பனவு’ இல் இனங்காணப்பட்டுள்ளன.

2018 சனவரி 1 தொடக்கம் வங்கியானது பின்வரும் நிபந்தனைகள் நிறைவு செய்யப்படுமெனில் மாத்திரம் கடன்களையும் முற்பணங்களையும் கடன்தீர் செலவில் இனங்காண்கின்றது:

- ஒப்பந்த காசுப் பாய்ச்சல்களை சேகரிக்கும் பொருட்டு நிதியியல் சொத்துகளை வைத்திருப்பதற்கான நோக்குடன் தொழில் மாதிரியொன்றினுள் நிதியியல் சொத்து வைக்கப்பட்டிருத்தல்.
- நிதியியல் சொத்தின் ஒப்பந்த நியதிகளானவை செலுத்தவேண்டிய முதன்மைத் தொகை மீது தனியே முதன்மை மற்றும் வட்டிக் கொடுப்பனவுகளாக காணப்படுகின்ற காசுப்பாய்ச்சலுக்காக குறித்துரைக்கப்பட்ட திகதியன்று இடம்பெறுதல்.

தொழில் மாதிரி மற்றும் தனியே முதன்மை மற்றும் வட்டிக் கொடுப்பனவுகள் பரிசோதனை பற்றிய விபரங்கள் 19 மற்றும் 270 ஆம் பக்கத்தில் குறிப்பு இல 2.5.1.4.1 மற்றும் 2.5.1.4.2 இல் தரப்பட்டுள்ளன.

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
மொத்தக் கடன்களும் முற்பணங்களும்				
கட்டம் 1*	520,349,987	508,412,070	521,035,077	507,991,511
கட்டம் 2	24,397,234	22,500,946	23,729,649	22,608,174
கட்டம் 3	25,508,516	19,998,993	27,038,659	21,449,544
மொத்தக் கடன்களும் முற்பணங்களும்	570,255,736	550,912,009	571,803,386	552,049,228
(கழிக்குக): ஒன்றுதிரட்டிய சேதஇழப்பு:				
கட்டம் 1 இன் கீழ்	4,691,568	3,515,327	4,713,720	3,597,035
கட்டம் 2 இன் கீழ்	2,623,411	2,150,965	2,666,511	2,168,833
கட்டம் 3 இன் கீழ்	9,913,436	6,303,928	11,370,985	7,682,494
மொத்த சேதஇழப்பு	17,228,415	11,970,220	18,751,216	13,448,362
தேறிய கடன்களும் முற்பணங்களும்	553,027,321	538,941,789	553,052,170	538,600,866

*2022 ஆம் ஆண்டுக்கான கட்டம் 1 கடன்களானவை அத்தகைய கடன்களுக்காக பிரயோகிக்கப்பட்ட இழப்பு தரப்பட்ட தவணைதவறுதல் பூச்சியமாகவிருப்பதனால் சேதஇழப்பு ஏற்பாட்டை பூச்சியமாகக் கொண்ட ரூ.69,212 மில்லியன் கொண்ட திறைசேரி உத்தரவாதமளிக்கப்பட்ட கடன்களை உள்ளடக்குகின்றது.

⇒ நிதியியல் கூற்றுகளுக்கான குறிப்புகள்

21. கடன்தீர் செலவில் நிதியியல் சொத்துகள் - கடன்களும் முற்பணங்களும் (தொடர்ச்சி)

21. (அ) உற்பத்தி அடிப்படையிலான பகுப்பாய்வுகள்

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	குறிப்பு	வங்கி		தொகுதி	
		2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
உற்பத்தி அடிப்படையில்					
வர்த்தக நிதி		-	-	-	-
கிடைக்கப்பெறத்தக்க குத்தகை வாடகையும் வாடகைக் கொள்வனவுகளும்	21 (உ)	-	-	172,973	276,606
அடகு		74,389,506	52,193,260	74,389,569	52,195,389
ஊழியர் கடன்கள்		14,867,179	13,348,092	15,194,108	13,641,981
தவணைக் கடன்கள்					
நீண்டகாலம்		282,586	434,945	282,586	980,569
குறுகிய காலம்		477,901,737	477,330,159	478,870,726	478,545,545
ஏனையவைகள்					
இலங்கை அரசாங்க பிணையங்கள்		-	-	-	-
அரசாங்கத்திற்கான கடன்கள்		2,075,000	2,075,000	2,075,000	2,075,000
மீள் விற்பனை உடன்படிக்கையின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட பிணையங்கள்		739,728	5,530,553	818,424	4,334,138
கூட்டு மொத்தம்		570,255,736	550,912,009	571,803,386	552,049,228

21. (ஆ) நாயண அடிப்படையிலான பகுப்பாய்வு

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
நாயண அடிப்படையில்				
இலங்கை ரூபா	566,077,155	549,105,259	567,624,805	550,242,478
ஐக்கிய அமெரிக்க டொலர்	4,178,581	1,806,750	4,178,581	1,806,750
கூட்டு மொத்தம்	570,255,736	550,912,009	571,803,386	552,049,228

21. கடன்தீர் செலவில் நிதியியல் சொத்துகள்- கடன்களும் முற்பணங்களும் (தொடர்ச்சி)

21. (க) தொழிற்றுறை அடிப்படையிலான பகுப்பாய்வு

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
தொழிற்றுறை அடிப்படையில்				
விவசாயமும் கடற்றொழிலும்	30,380,297	32,357,760	30,718,456	32,802,339
தயாரித்தல்	-	-	658,745	754,033
சுற்றுலாத் துறை	72,525	65,237	125,702	132,859
போக்குவரத்து	22,537	1,438,822	59,644	1,495,766
நிர்மாணம்/வீடமைப்பு	190,997,512	165,772,167	191,330,795	166,260,959
வர்த்தகர்கள்	-	-	465,148	540,111
புதிய பொருளாதாரம்	-	-	21,717	36,459
ஏனையவை				
நிதியும் வியாபரச் சேவைகளும்	2,204,933	3,856,637	2,204,933	3,461,528
உட்கட்டமைப்பு	64,633,867	62,602,215	64,633,867	62,711,714
மின் உற்பத்தியும் வலுவும்	9,325,128	11,906,155	9,325,128	11,906,155
கல்வி	9,384,292	9,369,970	9,384,292	9,378,569
அடகு/தனிப்பட்டவை/ஏனையவை	263,234,645	263,543,047	262,874,959	262,568,737
கூட்டு மொத்தம்	570,255,736	550,912,009	571,803,386	552,049,228

21. (ஈ) ஆண்டின்போதான சேதஇழப்பு அசைவுகள்

கணக்கீட்டுக் கொள்கை

தனிப்பட்ட சேதஇழப்பு மதிப்பீடு

கடன்தீர் செலவில் கொண்டுசெல்லப்பட்ட நிதியியல் சொத்துகளுக்காக (வங்கிகளிடமிருந்து கிடைக்க வேண்டிய தொகைகள், வாடிக்கையாளர்களுக்கான கடன்கள் மற்றும் முற்பணங்கள் அதேபோன்று கடன்தீர் செலவில் உள்ள நிதியியல் சொத்துகள் - படுகடன் மற்றும் ஏனைய சாதனங்கள் போன்ற) தொகுதியானது முதலில் தனிப்பட்ட ரீதியாக முக்கியத்துமுள்ளதான நிதியியல் சொத்துகளுக்காக தனியாகவும் அல்லது தனிப்பட்ட ரீதியில் முக்கியத்துமற்றதாகவுள்ள நிதியியல் சொத்துகளுக்காக கூட்டாகவும் சேதஇழப்பு காணப்படுகின்ற புறநிலைச் சான்று உள்ளதா என்பதனை தனிப்பட்ட ரீதியில் மதிப்படுகின்றது. தனிப்பட்ட ரீதியில் மதிப்பிடப்பட்ட நிதியியல் சொத்தொன்றுக்கு சேதஇழப்புக்கு புறநிலைச் சான்று காணப்படவில்லையென தொகுதி நிர்ணயிக்குமாயின், தொகுதி, அதையொத்த கடன் இடர்நேவு குணாதியசங்களுடன் கூடிய நிதியியல் சொத்துக் குழுவொன்றில் அதனை உள்ளடக்கி சேதஇழப்பிற்காக கூட்டாக அவற்றை மதிப்பீடுசெய்யும்.

சேதஇழப்புக்காக தனிப்பட்ட ரீதியில் மதிப்பிடப்பட்ட சொத்துகளும், சேதஇழப்பு நட்டம் இனங்காணப்பட்டுள்ள அல்லது தொடர்ந்தும் இனங்காணப்படவுள்ளவையும் கூட்டான சேதஇழப்பு மதிப்பீட்டினுள் உள்ளடக்கப்படுவதில்லை.

சேதஇழப்பு நட்டம் ஒன்று ஏற்பட்டுள்ளது என்ற புறநிலைச் சான்றொன்று காணப்படுமாயின், நட்டத்தின் தொகையானது சொத்து கொண்டுசெல்கின்ற தொகைக்கும் மதிப்பிடப்பட்ட எதிர்கால காசுப்பாய்ச்சலின் தற்போதைய பெறுமதிக்கும் (இன்னும் ஏற்படாத எதிர்பார்க்கப்பட்ட எதிர்கால கடன் இழப்புகள் தவிர) இடையிலான வேறுபாடாக அளவிடப்படுகின்றது. ஏற்பாட்டு கணக்கொன்றினைப் பயன்படுத்துவதுவாறாக சொத்தின் கொண்டுசெல்லும் தொகை குறைக்கப்படுவதுடன் நட்டத் தொகையானது வருமானக் கூற்றில் இனங்காணப்படுகின்றது. சேதஇழப்பு நட்டத்தினை அளவிடும் நோக்கத்திற்காக எதிர்கால காசுப்பாய்ச்சல்களின் கழிவுக்கு பயன்படுத்தப்பட்ட வட்டி வீதத்தில் கொண்டுசெல்லும் தொகையை கழிப்பதன் மேல், வட்டி வருமானம் தொடர்ந்தும் ஒன்றுதிரட்டப்படும். வட்டி வருமானமானது "வட்டி மற்றும் அதனையொத்த வருமானம்" இன் பாகமொன்றாக பதியப்படுகின்றது.

➔ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

21. கடன்தீர் செலவில் நிதியியல் சொத்துகள்- கடன்களும் முற்பணங்களும் (தொடர்ச்சி)

21. (ஈ) ஆண்டின்போதான சேதஇழப்பு அசைவுகள் (தொடர்ச்சி)

மதிப்பிடப்பட்ட எதிர்கால காசுப்பாய்ச்சல்களின் தற்போதைய பெறுமதியானது நிதியியல் சொத்தின் அடிப்படை வட்டி விளைவு வீதத்தில் கழிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு கடன் மாறுபடுகின்ற வட்டி வீதத்தினைக் கொண்டிருக்குமாயின், ஏதேனும் சேதஇழப்பு நடத்தினை மதிப்பிடுதலானது நடப்பு விளைவு வட்டி வீதத்திலாகும். தொகுதியானது வர்த்தக சொத்துகளை கடன்களுக்கும் வருமதிகளுக்கும் ஆக மீள்வகைப்படுத்தியிருப்பின், ஏதேனும் சேதஇழப்பு நடத்தினை அளவிடுவதற்கான கழிவு வட்டி வீதமானது மீள்வகைப்படுத்தல் திகதியில் நிர்ணயிக்கப்பட்ட புதிய விளைவு வட்டி வீதத்திலாகும். பிணையமாக்கப்பட்ட நிதியியல் சொத்தொன்றின் மதிப்பிடப்பட்ட எதிர்கால காசுப்பாய்ச்சல்களின் தற்போதைய பெறுமதிக் கணிப்பானது பிணையத்தினை பெற்றுக்கொள்வதற்கான அல்லது விற்பனைசெய்வதற்கான மீட்புரிமைத்தடை செலவுகளிலிருந்து, மீட்புரிமைத்தடை நிகழுவதற்கு சாத்தியமிருப்பினும் இல்லாதிருப்பினும், தோன்றக்கூடிய காசுப்பாய்ச்சல்களை பிரதிபலிக்கின்றது.

எதிர்காலத்தில் கடன்களை மீளாறவிடுவதற்கான நம்பகத்தன்மை காணப்படாத போது அத்துடன் அனைத்து பிணைஉறுதிகளும் தேறியுள்ள அல்லது தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ள போது கடன்கள் அவற்றுடன் இணைந்த கொடுப்பனவுகளுடன் பதிவழிப்புச் செய்யப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து வருகின்ற ஆண்டொன்றில் சேதஇழப்பு இனங்காணப்பட்ட பின்னர் நிகழ்வொன்று நேர்ந்தமையினால் மதிப்பிடப்பட்ட சேதஇழப்பு நடத்த தொகை அதிகரித்திருக்குமானால் அல்லது குறைந்திருக்குமானால், முன்னர் இனங்காணப்பட்ட சேதஇழப்பு நடடமானது ஒதுக்கீட்டுக் கணக்கினை சீராக்குவதுடாக அதிகரிக்கப்படுகின்றது அல்லது குறைக்கப்படுகின்றது. பதிவழிக்கப்பட்ட ஒன்று பின்னர் மீள்அறவிடப்படுமாயின், மீள் அறவிடானது “கொடுகடன் நடட்ச் செலவுகள்” இற்கு வரவுவைக்கப்படுகின்றது.

கூட்டான சேதஇழப்பு மதிப்பீடு

தனிப்பட்ட ரீதியாக மதிப்பிடப்பட்ட நிதியியல் சொத்தொன்றுக்காக சேதஇழப்பு காணப்படுகின்றமைக்கு புறநிலைச் சான்று இல்லையென தொகுதி நிர்ணயிக்குமாயின், அச்சொத்தினை அதையொத்த கடன் இடநேர்வுக் குணாதியசங்களுடன் கூடிய நிதியியல் சொத்துக் குழுவொன்றில் உள்ளடக்கி சேதஇழப்புக்காக கூட்டாக அவற்றை மதிப்பீடுசெய்யும்.

தேதீழப்பிற்காக கூட்டாக மதிப்பிடப்பட்டுள்ள நிதியியல் சொத்துகள் குழுவொன்றின் மீதான எதிர்கால காசுப்பாய்ச்சல்கள், தொகுதியில் காணப்படும் அதற்குச் சமமான கடன் இடநேர்வுக் குணாதியசங்களுடன் கூடிய சொத்துகளுக்கான எதிர்பார்க்கப்பட்ட நடட அனுபவங்களின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளன. எதிர்பார்க்கப்பட்ட நடட அனுபவமானது வரலாற்று நடட அனுபவம் அடிப்படையாக அமைந்துள்ள நடப்பு நிலைமைகளின் தாக்கத்தினை பிரதிபலிப்பதற்கும் வரலாற்றுக் காலத்தில் நடைமுறையில் இல்லாத நிலைமைகளின் தாக்கத்தினை அகற்றுவதற்கும் நடைமுறையில் அவதானிக்கத்தக்க தரவுகளின் அடிப்படையில் சீர்செய்யப்பட்டுள்ளது. எதிர்கால காசுப்பாய்ச்சலிலுள்ள மாற்றங்களின் மதிப்பீடுகள், ஆண்டுக்கு ஆண்டு தொடர்புடைய அவதானிக்கத்தக்க தரவுகளில் உள்ள மாற்றங்களைப் பிரதிபலித்து, பணிப்புரைரீதியாக ஒத்துக் காணப்படுகின்றது (வேலையின்மை வீதங்கள், ஆதன விலைகள், பண்ட விலைகள், கொடுப்பனவு நிலைமைகள் என்பவற்றில் மாற்றங்கள் அல்லது தொகுதியில் அத்துடன் அவற்றின் பரிமாணத்தில் ஏற்பட்ட நடடங்களைக் குறித்துக் காட்டுகின்ற ஏனைய காரணிகள் போன்றவை). நடட மதிப்பீடுகள் மற்றும் உண்மையான நடட அனுபவம் என்பவற்றிற்கிடையிலான எவையேனும் வேறுபாடுகளைக் குறைப்பதற்காக எதிர்கால காசுப்பாய்ச்சல்களை மதிப்பிடுவதற்காக பயன்படுத்தப்பட்ட முறையிலும் ஊகங்களும் கிரமமாக மீளாயப்படுகின்றன.

கடன்களையும் வருமதிகளையும் பதிவழிப்புச்செய்தல்

இந்அறி 9 இன் கீழ் பதிவழிப்புக்கான தொகுதியின் கணக்கீட்டுக் கொள்கையானது இகறி 39 இன் கீழ் இருந்ததை ஒத்ததாகும். அறவிடுவதற்கு உண்மையான எதிர்பார்க்கை காணப்படாத போதும் நிலுவையினை அறவிடுவிவதில் சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளும் சேர்வடைகின்ற போது கடன்கள்(மற்றும் தொடர்புடைய சேதஇழப்பு ஒதுக்கீட்டுக் கணக்குகள்) வழமையாக ஒன்றில் பகுதியாகவோ அன்றில் முழுமையாகவோ பதிவழிப்புச் செய்யப்படுகின்றன. கடன்களுக்கு பிணையளிக்கப்பட்டுள்ள விடத்து, இது பொதுவாக பிணையம் தேறியதிலிருந்தான ஏதேனும் பெறுகைகள் கிடைக்கப்பெற்றதன் பின்னராகும். பதிவழிக்கப்படவேண்டிய தொகை ஒன்றுதிரட்டிய இழப்பு ஒதுக்கீட்டினை விட பெரிதாகவிருப்பின், வேறுபாடானது முதலில் மொத்த கொண்டுசெல்லும் தொகைக்கு எதிராக அப்போது பிரயோகிக்கப்பட்ட ஒதுக்கீட்டுக்கான சேர்த்தலொன்றாக கொள்ளப்படும். பதிவழிப்பொன்று பின்னர் அறவிடப்படுமாயின், அறவிடப்பட்ட தொகை, “ஏனைய தொழிற்படுத்தல் வருமானத்தில்” வரவுவைக்கப்படுகின்றது.

பிணைஉறுதிகளின் விலைமதிப்பீடு

நிதியியல் சொத்துகள் மீதான இடநேர்வைக் குறைப்பதற்காக இயலக்கூடிய தருணங்களில் தொகுதியானது பிணைஉறுதிகளை பயன்படுத்துகின்றது. காசு, தங்கம், அரச பிணையங்கள் ஆகிய பல்வேறு வடிவங்களில் பிணைஉறுதி ஏற்படுத்தப்படுகின்றது. பிணைஉறுதியாக வைக்கப்பட்டிருக்கும் நிதியியல் சொத்துகளை மதிப்பீடுசெய்வதற்காக வங்கியானது நடப்புச் சந்தைத் தரவுகளை இயலக்கூடிய அளவிற்கு பயன்படுத்துகின்றது.

சேதஇழப்பு கொள்கை பற்றிய விபரங்கள் 274 ஆம் பக்கத்தில் குறிப்பு இல. 2.5.2 இல் தரப்பட்டுள்ளன.

21. கடன்தீர் செலவில் நிதியியல் சொத்துக்கள்- கடன்களும் முற்பணங்களும் (தொடர்ச்சி)

21. (ஈ) ஆண்டின்போதான சேதஇழப்பு அசைவுகள் (தொடர்ச்சி)

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
கட்டம் 1				
சனவரி 01 அன்று உள்ளவாறு மீதி	3,515,327	2,948,093	3,597,035	3,059,041
வருமானக் கூற்றுக்கான விதிப்பனவு/(மீள்பதிவு)	1,176,241	567,234	1,116,685	537,994
ஆண்டின் போதான பதிவழிப்பு	-	-	-	-
ஏனைய அசைவுகள்	-	-	-	-
டிசம்பர் 31 அன்று உள்ளவாறு மீதி	4,691,568	3,515,327	4,713,720	3,597,035
கட்டம் 2				
சனவரி 01 அன்று உள்ளவாறு மீதி	2,150,965	897,811	2,168,833	973,686
வருமானக் கூற்றுக்கான விதிப்பனவு/(மீள்பதிவு)	472,446	1,253,154	497,678	1,195,147
ஆண்டின் போதான பதிவழிப்பு	-	-	-	-
ஏனைய அசைவுகள்	-	-	-	-
டிசம்பர் 31 அன்று உள்ளவாறு மீதி	2,623,411	2,150,965	2,666,511	2,168,833
கட்டம் 3				
சனவரி 01 அன்று உள்ளவாறு மீதி	6,303,928	5,145,919	7,682,494	6,538,919
வருமானக் கூற்றுக்கான விதிப்பனவு/(மீள்பதிவு)	3,655,413	1,201,801	3,767,466	1,212,058
ஆண்டின் போதான பதிவழிப்பு	(45,906)	(43,792)	(56,585)	(44,593)
ஏனைய அசைவுகள்	-	-	(22,390)	(23,891)
டிசம்பர் 31 அன்று உள்ளவாறு மீதி	9,913,436	6,303,928	11,370,985	7,682,494
டிசம்பர் 31 அன்று உள்ளவாறு மொத்த சேதஇழப்பு ஏற்பாடு	17,228,415	11,970,220	18,751,216	13,448,362

21. (உ) குத்தகை மற்றும் தவணைக்கொடுப்பனவு திட்ட வருமதிகள்

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
மொத்த குத்தகை மற்றும் தவணைக்கொடுப்பனவு திட்ட வருமதிகள்	-	-	173,244	276,877
உழைக்கப்படாத வட்டி வருமானம்	-	-	34,158	67,669
உழைக்கப்படாத வட்டிப் பொறுப்பு	-	-	(34,429)	(67,940)
தேறிய குத்தகை மற்றும் தவணைக்கொடுப்பனவு திட்ட வருமதிகள்	-	-	172,973	276,606

➔ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

21. கடன்தீர் செலவில் நிதியியல் சொத்துக்கள் - கடன்களும் முற்பணங்களும் (தொடர்ச்சி)

21. (ஊ) கடன்கள் மற்றும் முற்பணங்களுக்கான கொவிட் 19 தாக்கமும் எதிர்பார்க்கப்படும் கொடுகடன் இழப்பு ஏற்பாடும்

பொதுநோக்கு

இலங்கையின் மிக மோசமான பொருளாதார நெருக்கடி, வெளிநாட்டு நாணயப் பற்றாக்குறை, கட்டுக்கடங்காத பணவீக்கம், கடுமையாக உயர்வான வட்டி வீதங்கள், உயர்வான வரிகள், மற்றும் சடுதியான பொருளாதாரப் பின்னடைவு என்பவற்றைச் சந்திக்கின்றது. பொருளாதார நெருக்கடியானது உள்நாட்டிலுள்ள பல வியாபாரத் துறைகள் முழுவதும் பல வகையான தாக்கங்களுடன் பொருளாதார நடவடிக்கைகளுக்கு தொடர்ந்தும் பாரிய இடையூறுகளை ஏற்படுத்தியிருந்தது. நிதியியல் கூற்றுக்களைத் தாயரிக்கையில், இச்சூழ்நிலைகின் கீழ் நியாயமானவை என நாம் நம்புகின்ற 2022 டிசம்பர் 31 அன்றுள்ளவாறான ஊகங்களையும் எதிர்பார்க்கக்கூடியும் பிரதிபலிக்கும் பொருளாதார நிலைமைகள் பற்றிய எதிர்வுகூறல்களின் அடிப்படையில் எதிர்கால நிகழ்வுகளுக்கான பல்வேறு கணக்கீட்டு மதிப்பீடுகளை நாம் மேற்கொள்ளோம்.

நிச்சயமற்ற பேரண்டப் பொருளாதார சூழலில் நாம் தொடர்ந்தும் பணியாற்றுகின்றோம். குறிப்பு 02 இல் வெளிப்படுத்தப்பட்டவாறு இலங்கை இ.நி.அ.நி இற்கமைவாக திரட்டிய நிதியியல் கூற்றுக்களை தயாரித்தலானது இனங்காணப்பட்ட அத்துடன் அளவிடப்பட்ட சொத்துகளின், பொறுப்புகளின், தேறிய வருமானத்தின், அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தின் தொகைகளையும் தொடர்புடைய வெளிப்படுத்தல்களையும் பாதிக்கின்ற மதிப்பீடுகளையும் ஊகங்களையும் மேற்கொள்வதற்கு முகாமைத்துவத்தை வேண்டுகின்றன. நிதியியல் சாதனங்களின் விலைமதிப்பீடு, கொடுகடன் இழப்புகளுக்கான ஒதுக்கீடு, சொத்து சேதமிழ்த்தல், வருமான வரிகள், ஏற்பாடுகள் மற்றும் எதிர்பாராப் பொறுப்புக்கள், தொழிலுக்குப் பிந்திய மற்றும் ஏனைய நீண்டகால நலத்திட்ட ஊகங்கள் போன்ற துறைகளில் குறிப்பிடத்தக்க மதிப்பீடுகளும் ஊகங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கணிப்பீட்டு பெறுபெறுகள், இம்மதிப்பீடுகளிலிருந்தும் ஊகங்களிலிருந்தும் வேறுபடலாம். பொருளாதார பின்னடைவானது கணக்கீட்டு மதிப்பீடுகளுடனும், ஊகங்களுடனும் தொடர்புபடுவதனால் தீவிரமடைந்த நிச்சயமின்றமைய அது அதிகரிப்புடன் பொருளாதாரம் மற்றும் சந்தைச் சூழல் அத்துடன் முக்கிய மதிப்பீடுகள் மீதான அதன் தாக்கம் என்பவற்றை மதிப்பிடுவதில் தீர்மானத்தைப் பிரயோகிப்பதற்கான தேவையினை அதிகரிக்கின்றது. கொடுகடன் இழப்புகளுக்கான ஏற்பாடு, நிதியியல் சாதனங்களை விலைமதிப்பீடுசெய்தல் மற்றும் சொத்து சேதமிழ்ப்பு என்பன தொடர்பிலான மதிப்பீடுகளிலும், ஊகங்களிலும் இது குறிப்பாக தாக்கம் செலுத்துகின்றது.

கொடுகடன் சேதஇழப்பிற்கான ஒதுக்கீடு

பொருளாதார நெருக்கடியினால் அதிகம் பாதிக்கப்பட்ட தொழிற்துறைகளைத் தீர்மானிப்பதில் நாம் தீர்வினைப் பிரயோகித்ததுடன், 12 - மாத மற்றும் ஆயுட்கால எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்புகள் இரண்டினையும் அளவிடுவதில் உள்ளக மற்றும் வெளிவாரி ஆதரவினையும் வலிமையினையும் கருத்திற்கொண்டதன் பின்னர் இடர்நேர்வுத் தரப்படுத்தல் மீதான இணைந்த தாக்கத்தினையும் மதிப்பீட்டோம். எமது எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பு மாதிரிகளானவை, தவணைதவறுதல் நிகழும் தன்மை, இழப்பு தரப்பட்ட தவணைதவறுதல் மற்றும் தவணைதவறுதலில் உள்ள கடன் அளவு ஆகிய அளவுருக்களுக்கு தூண்டுதலளிக்கின்றது. தரநியமப்படுத்தப்பட்ட வியாபாரங்கள் மற்றும் அரசாங்க சொத்துப்பட்டியலுக்காக கிடைக்கப்பெறுகின்ற நீண்டகாலப் போக்கிலான தவணைதவறுதல் நிகழும் தன்மை, இழப்பு வழங்கப்பட்ட தவணைதவறுதல்கள் மற்றும் தவணைதவறுதலில் உள்ள கடன் அளவு என்பன இ.நி.அ.நி. 9 இன் கீழ் எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பினை அளவிடுவதற்கான முன்னோக்கி எதிர்பார்க்கின்ற தகவல்களை கூட்டிணைப்பதொடாக அப்போதைக்கான நேர அளவுருக்களுக்கு மாற்றம்செய்யப்பட்டன.

எவ்வகையான எதிர்நோக்குகின்ற தகவல் மாறிலிகள் சொத்துப்பட்டியலுக்கு தொடர்புடையவை என்பதனை நிர்ணயிப்பதிலும் அப்போதைக்கான அளவுருக்களை நிர்ணயிப்பதற்கான எதிர்நோக்கிய தகவல்களுக்காக சுழற்சி அளவுருக்கள் ஊடாக நிர்ணயிக்கும் அளவு சீர்செய்யப்பட வேண்டும் என்பதில் முக்கியமான தீர்வு ஈடுபடுத்தப்பட்டுள்ளது. எதிர்நோக்குகின்ற தகவல் மாறிலிகளைக் கொண்ட தொகுதியில் உள்ள மாற்றங்கள், தவணைதவறுதல் நிகழும் தன்மை, இழப்பு தரப்பட்ட தவணைதவறுதல் மற்றும் தவணைத் தவறுதலில் உள்ள கடன் அளவு சுழற்சியின் ஊடாக அப்போதைய கால அளவுருக்களுக்கு மாற்றுவதற்கு பயன்படுத்தப்படுகின்ற அதேவேளையில் குறித்த காலப்பகுதியொன்றில் எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பு ஒதுக்கீட்டினை அதிகரிக்க அல்லது குறைக்க முடியும், குறிப்பான சொத்துப்பட்டியல்களுக்கான எதிர்நோக்குகின்ற தரவு மாறிலிகளை வகுப்பதற்கான மாற்றங்கள் அவ்வப்போதன்றி எதிர்பார்க்கப்பட்டன. எனினும், காலாண்டு அடிப்படையில் எமது எதிர்வுகூறல்கள் இற்றைப்படுத்தப்படுவதனால் அப்போதைய அளவுருக்களை அளவிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட குறிப்பான எதிர்நோக்குகின்ற தகவல் அளவுருக்களில் காணப்படும் மாற்றங்கள் அடிக்கடியானதாக அமைந்திருக்கும். எதிர்நோக்குகின்ற தகவல் மாறிலிகளில் பாதுகாப்பான நோக்கம் மட்டத்தில் அதிகரித்தல்கள், எதிர்பார்க்கப்பட்ட கொடுகடனில் அதிகரிப்புகளை தோற்றுவிக்கின்ற அதேவேளை எதிர்நோக்குகின்ற தகவல் மாறிலிகளில் சாதகமான மட்டத்திலான அதிகரிப்புகள், எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இடர்நேர்வில் குறைவுகளுக்கு வழிவகுக்கும். இவ் அதிகரிப்புகளும் குறைவுகளும் ஏதேனும் குறித்த காலப்பகுதியில் முக்கியமானதாக அமைந்திருக்கக் கூடும் என்பதுடன், எமது எதிர்கால மாற்றங்கள் பற்றிய கண்ணோட்டம் காணப்படுகின்ற காலப்பகுதியில் நிகழ்வதற்குத் தொடங்கும். நிதியியல் சாதனமானதின் ஆயுட்கால கருத்தின்பில் எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்புகளை அளவிடுகின்ற போது கருத்திற்கொள்ளப்படும் உயர்ந்தபட்சக் காலம் கொடுகடன் இடர்நேர்விற்கு நாம் ஆட்படுகின்ற உயர்ந்தபட்ச ஒப்பந்தக் காலப்பகுதியாகும்.

சில தொழிற்துறைகள் மற்றும் சொத்துப்பட்டியல்கள் பொருளாதார நெருக்கடியினால் எதிர்மறையாகப் பாதிக்கப்படக்கூடும் என்ற அளவு தொடர்பிலான தீர்வினை நாம் பிரயோகித்துள்ளோம். பல்துறை சூழ்நிலைகளுக்கான எதிர்நோக்குகின்ற தகவல்களை எதிர்வுகூறலில் மற்றும் மேலே குறிப்பிட்டவாறான சூழ்நிலைகளின் நிகழும் தன்மை நிறையேற்றலை நிர்ணயித்தலில், நிதியியல் சொத்து அதன் தொக்க இனங்காணலிலிருந்து கொடுகடன் இடர்நேர்வில் கணிசமான அதிகரிப்பொன்றினைக் கொண்டுள்ளதா அத்துடன் எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பில் எமது மதிப்பீட்டில் என்ற எமது இருவகையான மதிப்பீடுகளுக்கும் எதிர்நோக்குகின்ற தகவல்கள் கூட்டிணைக்கப்பட்டுள்ளன.

முக்கிய எதிர்நோக்குகின்ற தகவல் மாறிலிகளானவை மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, பண வீக்கம், வட்டி வீதம், செலாவணி வீதங்கள் மற்றும் தொழிலின்மை என்பவற்றை உள்ளடக்குகின்றது. எமது கடன் சொத்துப்பட்டியல்களில் அனேகமானவற்றுக்கு எதிர்நோக்குகின்ற தகவல் மாறிலிகளின் எமது எதிர்வுகூறல் “அடிப்படை சூழ்நிலை” அல்லது திட்டமிடுதல் மற்றும் எதிர்வுகூறல் நோக்கங்களுக்காக முகாமைத்துவத்தினால் உள்ளகரீதியாக பயன்படுத்துகின்ற அனேகமான நிகழக்கூடிய சூழ்நிலை தாபிக்கப்பட்டுள்ளது. அடிப்படை சாத்திய சூழ்நிலையினை உருவாக்குவதில் நாம் சர்வதேச நாணய நிதியம், இலங்கை மத்திய வங்கி அதேபோன்ற தனியார் துறை பொருளியலாளர்கள் போன்ற சர்வதேச அமைப்பினதும், நாணய அதிகாரசபைகளின்மை என்பவற்றை கருத்திற்கொள்ளுகின்றோம். அத்தனைத்தொடர்ந்து, நாம் அடிப்படை சூழ்நிலைக்கு மேலும், கீழும் காணப்படுகின்ற அத்துடன் முகாமைத்துவ தீர்மானத்தினை பிரயோகிக்கின்ற வெளிவாரி எதிர்வுகூறல்களைப் பயன்படுத்தி நியாயமாக சாத்தியமான “சிறந்த சூழ்நிலை” மற்றும் “மோசமான சூழ்நிலை” ஆகிய சூழ்நிலைகளை நாம் பெறுவிக்கின்றோம். முகாமைத்துவத்தின் தீர்மானத்தின் அடிப்படையில் எமது அடிப்படை சூழ்நிலை, சிறந்த சூழ்நிலை மற்றும் மோசமான சூழ்நிலை ஆகிய சூழ்நிலைகளுக்கு நிறையேற்றலுக்கான நிகழ்தகவு குறித்தொதுக்கப்பட்டுள்ளது. பொதுவாக, ஒவ்வொரு சூழ்நிலைக்குமேனும் எதிர்வுகூறப்பட்ட எதிர்நோக்குகின்ற தகவல்கள் மீது எமது கண்ணோட்டம் மோசமடைதல், மோசமான சூழ்நிலை நிலைமைகள் இடம்பெறுவதன் சாத்தியப்பாட்டில் அதிகரிப்பு அல்லது சிறந்த சூழ்நிலை நிலைமை இடம்பெறுவதன் சாத்தியத்தில் குறைவு, என்பன மதிப்பிடப்பட்ட எதிர்பார்க்கப்படும் கொடுகடன் இழப்பு ஒதுக்கீட்டை அதிகரிக்கும்.

21. கடன்தீர் செலவில் நிதியியல் சொத்துகள் - கடன்களும் முற்பணங்களும் (தொடர்ச்சி)

21. (2அ) கடன்கள் மற்றும் முற்பணங்களுக்கான கொவிட் 19 தாக்கமும் எதிர்பார்க்கப்படும் கொடுகடன் இழப்பு ஏற்பாடும் (தொடர்ச்சி)

மாறாக, எதிர்வுகூறப்பட்ட எதிர்நோக்கிய தகவல்கள் மீதான எமது கண்ணோட்டத்தில் மேம்பாடு, இடம்பெறுகின்ற சிறந்த சூழ்நிலை நிலைமை சாத்தியத்தில் அதிகரிப்பு அல்லது இடம்பெறுகின்ற மோசமான சூழ்நிலை நிலைமை நிகழும் சாத்தியத்தில் குறைவு என்பன எதிரான தாக்கத்தினை கொண்டிருக்கும். உட்பொதிந்துள்ள சாத்தியமான மட்டத்திற்கும் அதன் இடம்பெறுகின்ற சாத்தியத்தன்மைக்கும் இடையிலான மாறிலிகளுக்கும் இடைதொடர்புகளுக்கும் இடையிலான இடைஉறவு காரணமாகவும், குறிப்பான சூழ்நிலை ஒன்றுக்கான பல்வேறு எதிர்நோக்குகின்ற தகவல் மாறிலிகளில் காணப்படும் மாற்றங்களின் தாக்கத்தினை ஆக்கபூர்வமாக தனிமைப்படுத்துவது சாத்தியமற்றதாகும். எதிர்நோக்குகின்ற தகவல்களை எதிர்வுகூறுதல் மற்றும் பொருளாதார நெருக்கடி சூழ்நிலை நிறையேற்றலை நிர்ணயித்தல் என்பன பொருளாதார நெருக்கடியின் தாக்கம் தொடர்பில் எமது எதிர்வுகூறல் பல எண்ணிக்கையான ஊகங்களையும் நிச்சயமின்மையினையும் பிரதிபலிப்பதினால், பல எண்ணிக்கையான துறைகளில் தீவிரமான தீர்ப்பினைப் பிரயோகித்தலை வேண்டுகின்றது. எமது கொடுகடன் இழப்பினை மதிப்பிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட எதிர்நோக்குகின்ற தகவல் மாறிலிகளை தெரிவுசெய்வதற்காக அடிப்படை சூழ்நிலை, சிறந்த சூழ்நிலை மற்றும் மோசமான சூழ்நிலை எதிர்வுகூறலுக்காகப் பயன்படுத்தப்படும் நிறையேற்றலினை பின்வரும் அட்டவணை தருகின்றது.

சூழ்நிலை நிகழ்தகவு நிறையேற்றல் (வங்கி)

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	2022 %	2021 %
அடிப்படை சூழ்நிலை	10	25
சிறந்த சூழ்நிலை	10	15
மோசமான சூழ்நிலை	80	60

முகாமைத்துவ மேல்வைப்பினைப் பயன்படுத்தல்

எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பிற்கான முகாமைத்துவக் மேல்வைப்பு என்பது ஏற்கனவே எம்மிடம் காணப்படுகின்ற உள்ளீடுகள், ஊகங்கள் மற்றும் மாதிரி நுட்பங்கள் என்பன அனைத்து தொடர்புடைய இடர்நேர்வுக் காரணிகளையும் பெற்றுக் கொள்ளவில்லை என நாம் தீர்மானிக்கின்ற சூழ்நிலைகளில் நாம் பயன்படுத்துகின்ற சரிப்படுத்தல்களாகும். புதிய பேரண்டப் பொருளாதார, நுண்பாகப் பொருளியல் அல்லது அரசியல் நிகழ்வுகள் ஆகியன எமது நடைமுறை அளவுருக்கள், உள்ளக இடர்நேர்வு தரப்படுத்தல் புலம்பெயர்வுகள் அல்லது எதிர்நோக்குகின்ற தகவல்கள் என்பவற்றில் கூட்டிணைக்கப்படாத அளவுருக்களுக்கு, மாதிரிகளுக்கு அல்லது தரவுகளுக்கான எதிர்பார்க்கப்பட்ட மாற்றங்களுடன் ஒன்றிணைந்து அத்தகைய சூழ்நிலைகளின் உதாரணங்களாக விளங்குகின்றன.

பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தின் தற்போதைய சூழலில் உற்பொதிந்துள்ள நிச்சயமற்ற தன்மைகளைத் தீர்ப்பதற்கு, இவ் இடர்நேர்களுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடிய அத்துடன் அவ்வாறான கடன் தொகைகளுக்காக எதிர்பார்க்கப்படும் கொடுகடன் இழப்பின் அளவீட்டினைத் தோற்றுவிக்கின்றவை என நாம் நம்புகின்ற சில வியாபாரங்களின் அத்துடன் அரசாங்க கடன் அளவுகளின் புலம்பெயர்தல் மீது பொருளாதார நெருக்கடி கொண்டிருக்கின்ற தாக்கம் தொடர்பில் நாம் முகாமைத்துவ மேல்வைப்பினைப் பயன்படுத்தினோம். அரசாங்க ஆதரவு வழிமுறைகளின் தனிப்புத் தாக்கமானது எமது மாதிரிகளில் ஏற்கனவே பிரதிபலிக்காத விதத்தில் இம் மேல்வைப்பினைப் நிர்ணயிப்பதில் கருத்திற்கொள்ளப்பட்டன. இதற்கு மேலதிகமாக, சில்லறைக் கடன் அளவுகளின் புலம்பெயர்தல் மீதும் அதன் விளைவாக அக்கடன் அளவுகளுக்காக எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பின் அளவீட்டின் மீதும் அரசாங்க ஆதரவினதும், சேவைநாடி நிவாரண வழிமுறைகளினதும் தாக்கம் தொடர்பிலும் முகாமைத்துவ மேல்வைப்பு பிரயோகிக்கப்பட்டது. முகாமைத்துவ மேல்வைப்பினைப் பயன்படுத்துகின்றமை இனங்காணப்பட்ட எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்புக்கான ஒதுக்கீட்டுத் தொகைகளில் தாக்கம் விளைவிக்கின்ற முக்கிய தீர்மானத்தின் பிரயோகத்தினை வேண்டுகின்றது. உண்மையான கொடுகடன் இழப்புகள் எமது மதிப்பீடுகளில் பிரதிபலிக்கப்பட்டவைகளிலிருந்து கணிசமான அளவில் வேறுபடலாம்.

அனைத்து நிறுவனசார் வாடிக்கையாளரும். அவர்களின் வரலாற்று ரீதியான கொடுப்பனவு விதங்கள், அவர்களின் துறைக்கான பொருளாதார நெருக்கடியின் தாக்கம் மற்றும் புவியியல் பிராந்தியம், துறையின் எதிர்பார்க்கப்பட்ட மீட்பு, நிறுவனத்தின் நிதியியல் வலிமை, அரசாங்க மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆதரவு அத்துடன் ஏனைய முக்கியமான காரணிகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு தனிப்பட்ட ரீதியில் மதிப்பீடுசெய்யப்பட்டதுடன், மதிப்பீட்டின் அடிப்படையில் அவர்களது கடந்த கால நிலைமைகளுக்கு மத்தியிலும் சில கடன்பெறுநர்கள் கட்டம் 1 இலிருந்து கட்டம் 2 இற்கு (கொடுகடன் இடர்நேர்வில் தீவிர அதிகரிப்பு) நகரப்பட்டதுடன் சில கடன்பெறுநர்கள் கட்டம் 2 இலிருந்து கட்டம் 3 இற்கு நகர்த்தப்பட்டனர் (எதிர்பார்க்கப்பட்ட காசுப்பாய்ச்சல் சேதஇழப்பு காரணமாக).

சில்லறைக் கடன்பெறுநர்களுக்காக சொத்துப்பட்டியல் மட்ட சேதஇழப்பு மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டன. கடன்பெறுநர்களின் துறை மற்றும் முகாமைத்துவத் தீர்மானம் என்பவற்றின் அடிப்படையில் கட்டங்களுக்கிடையில் அவர்கள் ஒதுக்கீடுசெய்யப்பட்டனர். மதிப்பீட்டின் அடிப்படையில், அவர்களது கடந்தகால நிலுவைகளுக்கு மத்தியிலும் சில கடன்பெறுநர்கள் கட்டம் ஒன்றிலிருந்து கட்டம் இரண்டுக்கு (கொடுகடன் இடர்நேர்வில் கணிசமான அதிகரிப்பு) நகர்த்தப்பட்டதுடன் சில கடன்பெறுநர்கள் கட்டம் 2 இலிருந்து கட்டம் 3 இற்கு (எதிர்பார்க்கப்பட்ட காசுப்பாய்ச்சல் சேதஇழப்பு காரணமாக) நகர்த்தப்பட்டனர்.

⇒ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

21. கடன்தீர் செலவில் நிதியியல் சொத்துக்கள் - கடன்களும் முற்பணங்களும் (தொடர்ச்சி)

21. (உ) கடன்கள் மற்றும் முற்பணங்களுக்கான கொவிட் 19 தாக்கமும் எதிர்ப்பார்க்கப்படும் கொடுகடன் இழப்பு ஏற்பாடும் (தொடர்ச்சி)

முகாமைத்துவக் மேல்வெப்பின் காரணமாக எதிர்ப்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பிற்கான தாக்கம்

தொடக்கத்தில் கட்டம் 1 இன் கீழ் குழுவாக இருந்த தெரிவுசெய்யப்பட்ட துறைகளின் சில்லறைக் கடன்களும் முற்பணங்களும் கட்டம் 2 இற்கு நகர்த்தப்பட்டன. இதன் விளைவாக ரூ. 10,550 மில்லியன் தொகையுடைய கடன்களும் முற்பணங்களும் கட்டம் 1 இருந்து கட்டம் 2 இற்கு நகர்த்தப்பட்டதுடன், சேதஇழப்பிற்கான ஏற்பாடு 2022 டிசெம்பர் 31 அன்று முடிவுற்ற ஆண்டுக்காக ரூ. 1,353 மில்லியனால் அதிகரிக்கப்பட்டது.

கடன்கள் மற்றும் முற்பணங்களை கட்டம் 1 இலிருந்து கட்டம் 2 இற்கு நகர்த்துதல்

	கட்டம் 1 ரூ. '000	கட்டம் 2 ரூ. '000	தேறிய தாக்கம் ரூ. '000
கடன் அளவு (ரூ. '000)	(10,550,014)	10,550,014	-
சேதஇழப்பு ஏற்பாடு (ரூ. '000)	(153,673)	1,506,721	1,353,048

தொடக்கத்தில் கட்டம் 2 இன் கீழ் குழுவாக இருந்த தெரிவுசெய்யப்பட்ட துறைகளின் சில்லறைக் கடன்களும் முற்பணங்களும் கட்டம் 3 இற்கு நகர்த்தப்பட்டன. இதன் விளைவாக ரூ. 668.9 மில்லியன் தொகையுடைய கடன்களும் முற்பணங்களும் கட்டம் 2 இருந்து கட்டம் 3 இற்கு நகர்த்தப்பட்டதுடன், சேதஇழப்பிற்கான ஏற்பாடு 2022 டிசெம்பர் 31 அன்று முடிவுற்ற ஆண்டுக்காக ரூ. 139.6 மில்லியனால் அதிகரிக்கப்பட்டது.

கடன்கள் மற்றும் முற்பணங்களை கட்டம் 2 இலிருந்து கட்டம் 3 இற்கு நகர்த்துதல்

	கட்டம் 2 ரூ. '000	கட்டம் 3 ரூ. '000	தேறிய தாக்கம் ரூ. '000
கடன் அளவு (ரூ. '000)	(668,930)	668,930	-
சேதஇழப்பு ஏற்பாடு (ரூ. '000)	(82,728)	222,358	139,630

22

கடன்தீர்செலவில் உள்ள நிதியியல் சொத்துக்கள் - படுகடன்கள் மற்றும் ஏனைய சாதனங்கள்

கணக்கீட்டுக் கொள்கை

கடன்தீர் செலவில் உள்ள நிதியியல் சொத்துக்கள் - படுகடன்கள் மற்றும் ஏனைய சாதனங்கள் என்பது முதிர்ச்சிக்காக வைத்திருப்பதற்கு தொகுதி நோக்கத்தினையும் இயலுமையினையும் கொண்டுள்ள நிலையான அல்லது நிர்ணயிக்கத்தக்க கொடுப்பனவுகளுடனும், நிலையான முதிர்ச்சிகளுடனும் கூடிய பெறுதலுற்ற நிதியியல் சொத்துகளாகும். கடன்தீர் செலவில் உள்ள நிதியியல் சொத்துக்கள் - படுகடன்கள் மற்றும் ஏனைய சாதனங்கள் ஆகியன ஆரம்ப அளவீட்டின் பின்னர் அதனைத் தொடர்ந்து விளைவு வட்டி வீதத்தினைப் பயன்படுத்தி சேதஇழப்பினைக் கழித்து கடன்தீர் செலவில் அளவிடப்படுகின்றன. கடன்தீர் செலவானது விளைவு வட்டி வீதத்தின் முக்கிய பாகமொன்றாக காணப்படுகின்ற கையகப்படுத்தல் மற்றும் கட்டணங்கள் மீதான ஏதேனும் கழிவு அல்லது கட்டுப்பணத்தினை கருத்தில் கொள்வதன் மூலம் கணிக்கப்படுகின்றது. கடன்தீர்த்தலானது வருமானக் கூற்றில் “வட்டி மற்றும் அதனையொத்த வருமானம்” இல் உள்ளடக்கப்பட்டுள்ளது. அத்தகைய முதலீடுகளின் சேதஇழப்பில் இருந்து தோன்றுகின்ற நடவடிக்கைகள் வருமானக் கூற்று நிரலில் “சேதஇழப்பு விதிப்பனவுகள்” இல் இனங்காணப்படுகின்றன.

22. கடன்தீர்ச்சலவில் உள்ள நிதியியல் சொத்துகள் - படுகடன்கள் மற்றும் எணைய சாதனங்கள் (தொடர்ச்சி)

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	குறிப்பு	வங்கி		தொகுதி	
		2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
இலங்கை அரசாங்கப் பிணையங்கள்					
திறைசேரி உண்டியல்கள்		6,483,616	20,183,054	6,981,266	20,183,054
திறைசேரி முறிகள்		768,959,383	772,929,966	776,263,184	777,131,964
இலங்கை அபிவிருத்தி முறிகள்		9,388,730	14,165,804	9,388,730	14,165,804
தொகுதிக் கடன்கள் (திறைசேரி உத்தரவாதம்)		132,760,669	126,305,334	132,760,669	126,305,334
நிறுவனப் படுகடன் சாதனங்கள்	22.1	2,476,508	2,696,232	3,462,287	3,680,708
நம்பிக்கைப் பொறுப்புச் சான்றிதழ்	22.2	–	454,826	–	454,826
வர்த்தகப் பத்திரங்கள்		–	–	6,000	6,000
ஏணைய முதலீடுகள்		–	–	165,595	165,595
கூட்டு மொத்தம்		920,068,906	936,735,215	929,027,729	942,093,284
கழிக்கு: சேதஇழப்பு		(939,528)	(1,385,163)	(1,111,287)	(1,556,956)
தேறிய மொத்தம்		919,129,377	935,350,052	927,916,442	940,536,328

22.1 நிறுவன படுகடன் சாதனங்கள் - வங்கி

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி			
	2022 தொகுதிக் கடன்களின் எண்ணிக்கை	2022 கொண்டுள்ள பெறுமதி	2021 தொகுதிக் கடன்களின் எண்ணிக்கை	2021 கொண்டுள்ள பெறுமதி
பீபில்ஸ் லீசிங் பிஎல்சி	2,064,900	214,076	7,064,900	757,901
கொமர்ஷல் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி	7,500,000	796,157	7,500,000	771,380
ஹெலீஸ் பிஎல்சி	7,000,000	754,787	7,000,000	724,049
கொமர்ஷல் கிரடிட் அன்ட் பினான்ஸ் பிஎல்சி	1,000,000	107,447	1,000,000	107,447
நேஷனல் ட்ரஸ்ட் வங்கி பிஎல்சி	3,212,800	335,455	3,212,800	335,455
ரிசஸ் எனேர்ஜி பிஎல்சி	2,500,000	268,586	–	–
தேறிய மொத்தம்		2,476,508		2,696,232

22.2 நம்பிக்கைப்பொறுப்புச் சான்றிதழ்கள்

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி		தொகுதி	
	2022 பெறுமதி	2021 பெறுமதி	2022 பெறுமதி	2021 பெறுமதி
கொமர்ஷல் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி	–	328,515	–	328,515
வெலிபல் பினான்ஸ் பிஎல்சி	–	126,311	–	126,311
தேறிய மொத்தம்	–	454,826	–	454,826

→ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

22. கடன்தீர்ச்செலவில் உள்ள நிதியியல் சொத்துக்கள் - படுகடன்கள் மற்றும் எணைய சாதனங்கள் (தொடர்ச்சி)

22.3 பகுப்பாய்வு

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
பிணைஉறுதி அடிப்படையில்				
பிணைஉறுதியாக வாக்களிக்கப்பட்டவை	6,772,300	8,191,410	13,253,580	11,632,510
பிணையமாக வாக்களிக்கப்படாதவை	913,296,606	928,543,805	915,774,149	930,460,774
கூட்டு மொத்தம்	920,068,906	936,735,215	929,027,729	942,093,284
நாயண அடிப்படையில்				
இலங்கை ரூபா	910,680,176	922,569,411	919,639,000	927,927,480
ஐக்கிய அமெரிக்க டொலர்	9,388,730	14,165,804	9,388,730	14,165,804
கூட்டு மொத்தம்	920,068,906	936,735,215	929,027,729	942,093,284

22.4 ஆண்டின்போது சேதஇழப்பில் அசைவுகள்

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
கட்டம் 1				
சனவரி 01 அன்று உள்ளவாறு மீதி	528	101,312	728	101,450
வருமானக் கூற்றுக்கான விதிப்பனவு/(மீள்பதிவு)	127	(100,784)	92	(100,722)
ஆண்டின் போதான பதிவழிப்பு	-	-	-	-
ஏணைய அசைவுகள்	-	-	-	-
டிசம்பர் 31 அன்று உள்ளவாறு மீதி	655	528	820	728
கட்டம் 2				
சனவரி 01 அன்று உள்ளவாறு மீதி	1,384,634	1,690	1,384,634	1,690
வருமானக் கூற்றுக்கான விதிப்பனவு/(மீள்பதிவு)	(445,761)	1,382,944	(445,761)	1,382,944
ஆண்டின் போதான பதிவழிப்பு	-	-	-	-
ஏணைய அசைவுகள்	-	-	-	-
டிசம்பர் 31 அன்று உள்ளவாறு மீதி	938,873	1,384,634	938,873	1,384,634
கட்டம் 3				
சனவரி 01 அன்று உள்ளவாறு மீதி	-	-	171,595	171,595
வருமானக் கூற்றுக்கான விதிப்பனவு/(மீள்பதிவு)	-	-	-	-
ஆண்டின் போதான பதிவழிப்பு	-	-	-	-
ஏணைய அசைவுகள்	-	-	-	-
டிசம்பர் 31 அன்று உள்ளவாறு மீதி	-	-	171,595	171,595
டிசம்பர் 31 அன்று உள்ளவாறு மொத்த சேதஇழப்பு ஏற்பாடு	939,528	1,385,163	1,111,287	1,556,956

23 ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில் நிதியியல் சொத்துக்கள்

கணக்கீட்டுக் கொள்கை

ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில் உள்ள நிதியியல் சொத்துக்களானவை பங்குரிமையுடைய மற்றும் படுகடன் பிணையங்கள் என்பவற்றை உள்ளடக்குகின்றன. ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியாக வகைப்படுத்தப்பட்ட பங்குரிமையுடைய முதலீடுகள், உபாய முதலீடுகளாக வைத்திருக்கப்படுவனவாகும். இவ்வகையில் காணப்படும் படுகடன் பிணையங்கள் முடிவற்ற காலப்பகுதியொன்றிற்காக பிடித்து வைத்திருப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளனவையும் திரவத்தன்மைக்கான தேவைகளுக்கு அல்லது சந்தை நிபந்தனைகளிலுள்ள மாற்றங்களுக்கு பதிலிடுகின்ற விற்பனை செய்யக்கூடியவையுமாகும்.

ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில் உள்ள நிதியியல் சொத்துக்கள் அளவீட்டின் பின்னர், அதனைத்தொடர்ந்து சீர்திருத்தப் பெறுமதியில் அளவிடப்படுகின்றன. ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில் உள்ள நிதியியல் சொத்துக்களை பின்வருமாறு இரு வகையினுள் பிரிக்கப்பட முடியும்.

i. ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தின் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில் உள்ள பங்குரிமையுடைய சாதனங்கள்

ஆரம்ப இனங்காணல் மீது வங்கியானது இது 32 "நிதியியல் சாதனங்கள்: எடுத்துரைத்தல்" இன் கீழ் பங்குரிமையுடைய பற்றிய வரைவிலக்கணத்தை அவை நிறைவுசெய்கின்ற போது, ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில் உள்ள பங்குரிமையுடைய சாதனங்களாக அதன் பங்குரிமையுடைய முதலீடுகளில் சிலவற்றை மாற்ற முடியாதவாறு வகைப்படுத்த தொகுதி அவ்வப்போது தெரிவினை மேற்கொள்ளலாம் என்பதுடன் வர்த்தகப்படுத்துவதற்காக அவை வைக்கப்படுவதில்லை. அத்தகைய வகைப்படுத்தலானது சாதனத்திற்கு சாதனம் என்ற அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றது.

தேறாத இலாபங்கள் மற்றும் நட்டங்கள் "ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய ஒதுக்கு" இல் பங்குரிமையுடையனத்தில் (ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம்) நேரடியாக இனங்காணப்படுகின்றன. இப்பங்குரிமையுடைய சாதனங்கள் மீதான இலாபங்கள் அல்லது நட்டங்கள், இலாபத்திற்கு ஒருபோதும் மீள்கூறாதி செய்யப்படுவதில்லை. சாதனத்தின் செலவின் பாகமொன்றின் அறவீடொன்றாக அத்தகைய பெறுமதியில் இருந்து தொகுதி நன்மையடைகின்ற போது தவிர, அத்தகைய சந்தர்ப்பத்தில் அத்தகைய இலாபங்களானவை அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தில் பதிவுசெய்யப்படுகின்றன, பங்கிலாபமானது கொடுப்பனவிற்கான உரிமை தாபிக்கப்படுகின்ற போது ஏனைய தொழிற்பாட்டு வருமானமாக இலாபத்தில் இனங்காணப்படுகின்றன. ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில் உள்ள பங்குரிமையுடைய சாதனங்கள் சேதமீழ்ப்பு மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படுவதில்லை.

சந்தை விலை குறிக்கப்படாத அத்துடன் அவற்றில் சீர்திருத்தப் பெறுமதி நம்பத்தகுந்தவாறு அளவிடப்பட முடியாத ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில் உள்ள பங்குரிமையுடைய முதலீடுகள் செலவில் அளவிடப்பட வேண்டும்.

ii. ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தின் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில் உள்ள படுகடன் சாதனங்கள்

வங்கியானது பின்வரும் நிபந்தனைகள் இரண்டும் நிறைவுசெய்யப்படும் போது, ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில் அளவிடப்பட்ட படுகடன் சாதனங்கள் தொடர்பான இந்நிதி 09 இன் கீழ் புதிய வகையொன்றினை பிரயோகிக்கின்றது.

- ஒப்பந்த காசுப்பாய்ச்சல்களை சேகரித்தல் மற்றும் நிதியியல் சொத்துக்களை விற்பனைசெய்தல் ஆகிய இரண்டின் மூலமும் அடையப்பெறுகின்ற குறிக்கோளுடன் சாதனம் தொழில் மாதிரியொன்றினுள் வைக்கப்பட்டிருத்தல்
- நிதியியல் சொத்தின் ஒப்பந்த நிதிதிகள் தனியே முதன்மை மற்றும் வட்டி கொடுப்பனவு பரிசோதனையினை நிறைவுசெய்தல்.

ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில் உள்ள படுகடன் சாதனங்கள், அதனைத்தொடர்ந்து ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தில் இனங்காணப்பட்ட சீர்திருத்தப் பெறுமதியில் மாற்றங்களின் காரணமாக தோன்றுகின்ற இலாபங்கள் மற்றும் நட்டங்களுடன் சீர்திருத்தப் பெறுமதியில் அளவிடப்படுகின்றன. வட்டி வருமானம், எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பு மற்றும் திரும்பல்கள் என்பன இலாபத்தில் அல்லது நட்டத்தில் இனங்காணப்படுகின்றன. இனங்காணாமையின் போது, ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தில் முன்னர் இனங்காணப்பட்ட ஒன்றுசேருகின்ற இலாபங்கள் அல்லது நட்டங்கள் ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்திலிருந்து இலாபம் அல்லது நட்டத்திற்கு மீள்வகைப்படுத்தப்படுகின்றன.

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	குறிப்பு	வங்கி		தொகுதி	
		2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
இலங்கை அரசாங்க பிணையங்கள்	23. (இ)				
திறைசேரி உண்டியல்கள்		8,001,757	-	8,001,757	-
திறைசேரி முறிகள்		17,347,185	10,922,236	17,831,708	12,931,250
பங்குரிமையுடைய பிணையங்கள்					
விலைகுறிக்கப்பட்ட பங்குரிமையுடைய பிணையங்கள்	23. (ஈ)	2,146,925	2,674,004	2,249,685	2,839,035
விலைகுறிக்கப்படாத பங்குரிமையுடைய பிணையங்கள்	23. (உ)	166,897	221,354	211,537	265,994
கழிக்கு: சேதமீழ்ப்பு		-	-	(42,476)	(42,476)
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில் தேறிய நிதியியல் சொத்துக்கள்		27,662,763	13,817,594	28,252,211	15,993,803

→ நிதியியல் கூற்றுகளுக்கான குறிப்புகள்

23. ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில் நிதியியல் சொத்துகள் (தொடர்ச்சி)

22.3 (அ) பகுப்பாய்வு

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
பிணையஉறுதி அடிப்படையில்				
பிணையஉறுதியாக வாக்களிக்கப்பட்டவை	-	-	387,192	1,928,959
பிணையாக வாக்களிக்கப்படாதவை	27,662,763	13,817,594	27,865,019	14,064,844
கூட்டு மொத்தம்	27,662,763	13,817,594	28,252,211	15,993,803
நாயண அடிப்படையில்				
இலங்கை ரூபா	27,662,763	13,817,594	28,252,211	15,993,803
ஐக்கிய அமெரிக்க டொலர்	-	-	-	-
கூட்டு மொத்தம்	27,662,763	13,817,594	28,252,211	15,993,803

23. (ஆ) ஆண்டின்போது சேதஇழப்பில் அசைவுகள்

ஆண்டின்போது சேதஇழப்பில் அசைவுகள் ஏதுமில்லை.

23. (இ) இலங்கை அரசாங்கப் பிணையங்கள்

	வங்கி					
	2022			2021		
	முகப்பெறுமதி ரூ. '000	முதலீட்டுச் செலவு ரூ. '000	சீர்திருத்தப் பெறுமதி ரூ. '000	முகப்பெறுமதி ரூ. '000	முதலீட்டுச் செலவு ரூ. '000	சீர்திருத்தப் பெறுமதி ரூ. '000
இலங்கை அரசாங்கப் பிணையங்கள் - திறைசேரி உண்டியல்கள்	8,565,000	7,445,499	8,001,757	-	-	-
இலங்கை அரசாங்கப் பிணையங்கள் - திறைசேரி முறிகள்	19,374,930	17,604,776	17,347,185	10,950,000	11,342,019	10,922,236
		25,050,275	25,348,941		11,342,019	10,922,236

	தொகுதி					
	2022			2021		
	முகப்பெறுமதி ரூ. '000	முதலீட்டுச் செலவு ரூ. '000	சீர்திருத்தப் பெறுமதி ரூ. '000	முகப்பெறுமதி ரூ. '000	முதலீட்டுச் செலவு ரூ. '000	சீர்திருத்தப் பெறுமதி ரூ. '000
இலங்கை அரசாங்கப் பிணையங்கள் - திறைசேரி உண்டியல்கள்	8,565,000	7,445,499	8,001,757	-	-	-
இலங்கை அரசாங்கப் பிணையங்கள் - திறைசேரி முறிகள்	20,024,051	18,106,103	17,831,708	12,927,200	13,433,931	12,931,250
		25,551,601	25,833,465		13,433,931	12,931,250

23. ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில் நிதியியல் சொத்துகள் (தொடர்ச்சி)

23. (ஈ) விலைகுறிக்கப்பட்ட முதலீடுகள்- பங்குரிமைமுலதனப் பங்குகள் - வங்கியும் தொகுதியும்

	வங்கி					
	2022			2021		
	பங்குகளின் எண்ணிக்கை	செலவு ரூ. '000	சீர்திருத்தப் பெறுமதி ரூ. '000	பங்குகளின் எண்ணிக்கை	செலவு ரூ. '000	சீர்திருத்தப் பெறுமதி ரூ. '000
ஹற்றன் நெஷனல் வங்கி பிஎல்சி	12,293,280	1,730,274	969,940	12,075,700	1,730,274	1,630,220
சிறிலங்கா ரெலிகொம் பிஎல்சி	13,158,700	445,643	894,792	13,158,700	445,643	510,558
பீஎஸ் லீசிங் அன்ட் பினான்ஸ் பிஎல்சி	49,834,269	832,312	282,193	49,834,269	832,312	533,227
		3,008,229	2,146,925		3,008,229	2,674,004

	தொகுதி					
	2022			2021		
	பங்குகளின் எண்ணிக்கை	செலவு ரூ. '000	சீர்திருத்தப் பெறுமதி ரூ. '000	பங்குகளின் எண்ணிக்கை	செலவு ரூ. '000	சீர்திருத்தப் பெறுமதி ரூ. '000
ஹற்றன் நெஷனல் வங்கி பிஎல்சி	12,293,280	1,730,274	969,940	12,075,700	1,730,274	1,630,220
சிறிலங்கா ரெலிகொம் பிஎல்சி	13,158,700	445,643	894,792	13,158,700	445,643	510,558
பீஎஸ் லீசிங் கம்பனி பிஎல்சி	49,834,269	832,312	282,193	49,834,269	832,312	533,227
நெஷனல் டிவெலொப்மெண்ட் பேங்	17,451	1,357	558	16,397	1,283	1,130
கொமர்ஷல் வங்கி பிஎல்சி	228	10	11	220	10	17
லங்கா ஓரிக்ஸ் லீசிங் கம்பனி ஹோல்டிங் பிஎல்சி	200	1	80	200	1	232
சம்பத் வங்கி பிஎல்சி	10,827	311	370	10,827	311	564
வட்டவல பிளான்டேசன் பிஎல்சி	4,046	21	299	4,046	21	526
ட்ரான்ஸ் ஏசிய ஹோடல் பிஎல்சி	4,000	35	180	4,000	35	220
லங்கா செரமிக் பிஎல்சி	917	24	91	917	24	138
லங்கா வோல்டயில் பிஎல்சி	585	2	30	585	2	73
கௌனிவெலி பிளான்டேசன்	11,000	198	899	11,000	198	967
ஹபுகஸ்தென்ன பிளான்டேசன்	100	3	5	100	3	4
எய்ட்கன் ஸ்பென்ஸ் பிஎல்சி	18,000	160	2,304	18,000	160	1,483
பான் ஏசிய பேங் பிஎல்சி	10,298,499	96,012	97,836	10,298,499	96,012	159,627
ஹற்றன் பிளான்டேசன் பிஎல்சி	4,000	30	97	4,000	30	50
		3,106,394	2,249,685		3,106,320	2,839,035

➔ நிதியியல் கூற்றுகளுக்கான குறிப்புகள்

23. ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில் நிதியியல் சொத்துகள் (தொடர்ச்சி)

23 (உ) விலைகுறிக்கப்படாத முதலீடுகள்-பங்குரிமைமுலதனப் பங்குகள்

	வங்கி					
	2022			2021		
	பங்குகளின் எண்ணிக்கை	செலவு ரூ. '000	செலவு/ சீர்திருத்தப் பெறுமதி ரூ. '000	பங்குகளின் எண்ணிக்கை	செலவு ரூ. '000	செலவு/ சீர்திருத்தப் பெறுமதி ரூ. '000
முதலீடு - கொடுகடன் தகவல் பணியகம்	30,450	57,364	57,364	30,450	57,364	57,364
முதலீடு - அசோசியேட்டட் நியூஸ் பேப்பர் சிலோன் லிமிட்டட்	20,000	127	127	20,000	127	127
முதலீடு - பிராந்திய அபிவிருத்தி வங்கி (RDB)	16,452,126	164,521	109,406	16,452,126	164,521	163,863
(கழிக்குக): சேதஇழப்பு ஏற்பாடு		-	-		-	-
		222,012	166,897		222,012	221,354

	தொகுதி					
	2022			2021		
	பங்குகளின் எண்ணிக்கை	செலவு ரூ. '000	செலவு/ சீர்திருத்தப் பெறுமதி ரூ. '000	பங்குகளின் எண்ணிக்கை	செலவு ரூ. '000	செலவு/ சீர்திருத்தப் பெறுமதி ரூ. '000
முதலீடு - கொடுகடன் தகவல் பணியகம்	32,093	57,528	57,528	32,093	57,528	57,528
முதலீடு - அசோசியேட்டட் நியூஸ் பேப்பர் சிலோன் லிமிட்டட்	20,000	127	127	20,000	127	127
முதலீடு - பிராந்திய அபிவிருத்தி வங்கி (RDB)	16,452,126	164,521	109,406	16,452,126	164,521	163,863
முதலீடு - இலங்கை நிதியியல் சேவைகள் பணியகம்	200,000	2,000	2,000	200,000	2,000	2,000
பிரமுக மேர்ச்சன்ட் கோபரேஷன்	500,000	5,000	5,000	500,000	5,000	5,000
பிரைம் டிவலொப்மென்ட் என்ட் கன்ஸ்ட்ரக்ஷன்	230,000	2,300	2,300	230,000	2,300	2,300
ஐனசுத்தி லைப்	2,500,000	25,000	25,000	2,500,000	25,000	25,000
ஐனசுத்தி ஹோல்டிங்	1,000,000	10,000	10,000	1,000,000	10,000	10,000
வெனிக் இன்கோபரேஷன்	17,000	176	176	17,000	176	176
கூட்டு மொத்தம்		266,652	211,537		266,652	265,994
(கழிக்குக): சேதஇழப்பு ஏற்பாடு		-	(42,476)		-	(42,476)
தேறிய மொத்தம்		266,652	169,061		266,652	223,518

ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தின் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியியல் அளவிடப்பட்ட அனைத்து விலைகுறிக்கப்படாத பங்குரிமைமுலதனங்களும் (பிராந்திய அபிவிருத்தி வங்கி தவிர) நம்பகமாக அவற்றின் சீர்திருத்தப் பெறுமதி மதிப்பிடப்பட முடியாமையினால் செலவில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இம்முதலீடுகளுக்கு செயற்பாடுமிக்க சந்தை காணப்படவில்லை அத்துடன் தொகுதியானது நீண்டகாலத்திற்காக அவற்றை வைத்திருப்பதற்கு உத்தேசிக்கின்றது. பிராந்திய அபிவிருத்தி வங்கி பங்குகளிலுள்ள முதலீடானது அவதானிக்கத்தக்க தரவுகள் மீதான விலைமதிப்பீட்டு மாதிரி ஒன்றைப் பயன்படுத்தி சீர்திருத்தப் பெறுமதியில் அளவிடப்பட்டுள்ளன.

24 துணைக்கம்பனிகளில் உள்ள முதலீடுகள்

கணக்கீட்டுக் கொள்கை

துணைக் கம்பனிகளிலுள்ள முதலீடுகள், வங்கியின் நிதியியல் கூற்றுகளில் சேதஇழப்பிற்கான ஒதுக்கீட்டினை கழித்து செலவில் கணக்கிடப்பட்டுள்ளன. சேதஇழப்பிற்கான ஏதேனும் குறிகாட்டிகள் காணப்படுகின்றதா என்பதனை நிர்ணயிப்பதற்காக ஒவ்வொரு அறிக்கையிடும் திகதியிலும் துணைக் கம்பனியின் தேறிய சொத்துகள் மீளாய்வு செய்யப்படுகின்றன. ஏதேனும் அத்தகைய குறிகாட்டி காணப்படும் எனின், முதலீட்டின் அப்போதைய மீள் அறவிடத்தக்க தொகை மதிப்பிடப்பட்டு சேதஇழப்பு நட்டமானது தேறிய சொத்துகளில் அதன் நட்டம் என்ற அடிப்படையில் இனங்காணப்படுகின்றது.

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	2022	2021	2022		2021	
	குறிப்பு	%	செலவு ரூ. '000	பெறுமதி* ரூ. '000	செலவு ரூ. '000	பெறுமதி* ரூ. '000
விலைகுறிக்கப்படாத பங்குரிமைமூலதன முதலீடுகள்						
என்எஸ்பி நிதி முகாமைத்துவ கம்பனி லிமிட்டெட் (ஒவ்வொன்றும் ரூபா 10 கொண்ட 420,000,000 சாதாரண பங்குகள்)		100	4,200,000	3,715,208	1,700,000	3,440,451
வரையறுக்கப்பட்ட இலங்கை சேமிப்பு வங்கி (8,204,464 சாதாரண பங்குகள்)		100	3,111,000	7,093,243	3,111,000	6,807,004
(கழிக்குக) சேதஇழப்பு ஏற்பாடு	24. (3)		-	-	-	-
தேறிய மொத்தம்			7,311,000	10,039,545	4,811,000	10,247,456

* துணைக்கம்பனிகளில் உள்ள முதலீடுகளின் பெறுமதியானது கணக்காய்வு செய்யப்படாத நிதியியல் கூற்றுகளை அடிப்படையாக கொண்டு 2022 டிசம்பர் 31 அன்று உள்ளவாறு தேறிய சொத்து அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

24.1 துணைக்கம்பனி கையகப்படுத்தலும் கையுதிர்த்தலும்

2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கையகப்படுத்தல் அல்லது கையுதிர்த்தல் எதுவும் இடம்பெறவில்லை.

24.2 வட்டி வருமானமும் கையேற்பு இலாபமும்

2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கையகப்படுத்தல் அல்லது கையுதிர்த்தல் எதுவும் இடம்பெறவில்லை.

24.3 ஆண்டுகாலப்பகுதியில் சேதஇழப்பில் அசைவுகள்

2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சேதஇழப்பு அசைவுகள் எதுவுமில்லை.

→ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

25 இணைநிறுவனங்கள் மற்றும் கூட்டுமுயற்சிகளில் முதலீடுகள்

கணக்கீட்டுக் கொள்கை

இணைநிறுவனங்கள் என்பது தொகுதி முதலீட்டினைப்பெறுபவர் மீதான அதன் அதிகாரத்தினூடாக கணிசமான செல்வாக்கினைக் கொண்டுள்ள ஆனால் மாறுபடத்தக்க வருவாய்களைக் கட்டுப்படுத்தாத நிறுவனங்களாகும். கணிசமான செல்வாக்கு என்பது தொகுதி வேறொரு நிறுவனத்தின் வாக்களித்தல் அதிகாரத்தின் 20% அல்லது அதற்குமேல் கொண்டுள்ள போது இருப்பதாகும் என முன்ஊகம் செய்யப்படுகின்றது.

"இணைநிறுவனங்களிலுள்ள முதலீடுகள், 'துணைநிறுவனங்கள் மற்றும் இணைந்த கூட்டுமுயற்சிகளில் முதலீடுகள்' மீதான இலங்கை கணக்கீட்டு நியமங்கள்- இ.க.நி.28 இன் நியதிகளுக்கமைவாக பங்குரிமையினைப் பயன்படுத்தி கணக்கிற்கொள்ளப்பட்டுள்ளதூடும் தொடக்கத்தில் செலவில் இனங்காணப்பட்டுள்ளன. பங்குரிமைமூலதன முறையின் கீழ் இணைநிறுவனங்களிலுள்ள முதலீடுகள், அந்நிறுவனங்களின் தேறிய செலவுகளின் தொகுதியின் பங்கில் உள்ள கையகப்படுத்தலுக்கு முந்திய மாற்றங்களுடன் இணைத்து செலவில் கொண்டுசெல்லப்படுவதுடன், நிதியியல் நிலைமைக் கூற்றில் வேறான நிரை விடயமொன்றாக அறிக்கையிடப்பட்டுள்ளன. இணைநிறுவனங்களின் தொழிற்பாடுகள் பற்றிய பெறுபேறுகளில் தொகுதியின் பங்கினை வருமானக் கூற்று பிரதிபலிக்கின்றது. அம்முதலீட்டைப் பெறுபவர்களின் ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தில் ஏதேனும் மாற்றம், தொகுதியின் ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தின் பாகமொன்றாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, இணைநிறுவனத்தின் பங்குரிமைமூலதனத்தில் நேரடியாக இனங்காணப்பட்ட மாற்றமொன்று காணப்படுகின்றவிடத்து, தொகுதியானது ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தினூடாக பங்குரிமைமூலதனத்தில் ஏற்புடையதாகின்றபோது, ஏதேனும் மாற்றங்களில் அதன் பாகத்தினை இனங்காண்கின்றது. தொகுதிக்கும் இணைநிறுவனத்திற்கும் இடையிலான கொடுக்கல்வாங்கல்களிலிருந்து விளைகின்ற தேறாத இலாபங்களும் நடட்டங்களும் இணைநிறுவனத்தின் நலன் என்ற ரீதியில் இல்லாதொழிக்கப்படுகின்றன.

'நிதியியல் சாதனங்கள்' மீதான இலங்கை கணக்கீட்டு நியமம் இ.நி.அ.நி. 9 இற்கு அமைவாக இணைக்கம்பனியொன்றின் மீது தொகுதி குறிப்பிடத்தக்க செல்வாக்கினைக் கொண்டிருப்பதை முடிவுறுத்துகின்ற திகதியிலிருந்து பங்குரிமைமூலதன முறையைப் பயன்படுத்துவதையும் அத்தகைய முதலீடுகளுக்கான கணக்குகளையும் தொகுதி நிறுத்தியது. இணைநிறுவனத்தின் மீதான செல்வாக்கினை கணிசமாக இழத்தலின் மீது, தொகுதியானது ஏதேனும் பிடித்துவைக்கப்பட்ட முதலீட்டினை அதன் சீரமதிப்பு பெறுமதியில் அளவிட்டு இனங்காண்கின்றது. கணிசமான செல்வாக்கு இழத்தலின் மீது இணைநிறுவனம் கொண்டுசெல்லும் தொகைக்கும் பிடித்துவைக்கப்பட்ட முதலீட்டின் சீரமதிப்பு பெறுமதிக்கும் இடையிலான ஏதேனும் வேறுபாடும் கையுதிர்ந்தலில் இருந்தான பெறுகைகளும் இலாபத்தில் அல்லது நடட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளன.

26 ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்கள்

கணக்கீட்டுக் கொள்கை

இனங்காணுவதற்கான அடிப்படை

சொத்தொன்றுடன் இணைந்த எதிர்கால நன்மைகள் தொகுதிக்குச் செல்லக் கூடியதாயிருத்தல், ஆதனத்தின் கிரயம் நம்பத் தகுந்த அளவில் அளவீடு செய்யப்படுதல் ஆகியவற்றினால் மட்டுமே ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்கள் ஆகியன இனங்காணப்படுகின்றன. சொத்துக்கள் கையேற்புக்கான நேரடிச் செலவுகளை உள்ளடக்கிய செலவிலேயே ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்கள் ஆரம்பத்தில் அளவீடு செய்யப்படுகின்றன.

அளவீட்டுக்கான அடிப்படை

சொத்தொன்றாக இனங்காண்பதற்கு தகைமைபெறுகின்ற ஆதனம், பொறிகள் மற்றும் உபகரண வகைகளில் ஒன்று ஆரம்பத்தில் செலவில் அளவிடப்படுகின்றது. செலவானது சொத்தினைக் கையேற்பதற்கு நேரடியாக சாட்டத்தக்க செலவினம் மற்றும் அதனைத் தொடர்ந்த வரும் செலவுகளை உள்ளடக்கக்கின்றது. சுயமாக நிர்மாணிக்கப்பட்ட சொத்துகளானவை பொருட்களின் செலவு, நேரடி ஊழியம் மற்றும் அதன் உத்தேசிக்கப்பட்ட பயன்பாட்டிற்கான செயற்படுகின்ற நிலைமைக்கு சொத்தினைக் கொண்டுசெல்லுவதற்கு நேரடியாக சாட்டத்தக்க எவையேனும் செலவுகள், அதேபோன்று சொத்துகள் அமையப்பெற்றுள்ள பிரதேசத்தில் கழற்றுதல் மற்றும் அகற்றுதல் மற்றும் மீளமைத்தல் செலவுகள் அத்துடன் மூலதனமாக்கப்பட்ட கடன்பெறுதல் செலவுகள் என்பவற்றை உள்ளடக்குகின்றது. தொடர்புடைய உபகரணத்தின் தொழிற்பாட்டினை முழுமையாக்கும் பாகமான கொள்வனவுசெய்யப்பட்ட மென்பொருட்கள் கணினி உபகரணப் பாகம் ஒன்றாக மூலதனமாக்கப்பட்டுள்ளன.

ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்கள் ஒன்றின் பாகங்கள் வேறுபட்ட பயன்பாட்டு ஆயுட்காலத்தினைக் கொண்டிருக்கும்போது, அவை, ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்கள் என்பவற்றின் வேறான உருப்படிகளாக (பிரதான கூறுகள்) கொள்ளப்படுகின்றன.

செலவு மாதிரி

தொகுதியானது இறையிலி காணி மற்றும் கட்டடங்கள் ஆகியவற்றிற்கானவை தவிர, ஆதனம் பொறிகள் மற்றும் உபகரணங்களுக்கான செலவு மாதிரிகளைப் பிரயோகிப்பதுடன் கொள்ளவனவு அல்லது கட்டுமானத்துடன் அதன் மீதான ஏதேனும் இடைநேர்விளைவான செலவினை ஒன்றுசேர்த்த தேய்மானம் அத்துடன் ஏதேனும் ஒன்றுசேர்ந்த சேதஇழப்பு செலவுகளைக் கழித்து செலவில் பதிவுசெய்கின்றது.

26. ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்கள் (தொடர்ச்சி)

மீள்விலைமதிப்பீடு மாதிரி

தொகுதியானது இறையிலி காணி மற்றும் கட்டடங்களில் முழு வகுப்புக்கும் மீள்விலைமதிப்பீடு மாதிரியினை பிரயோகிக்கின்றது. அத்தகைய ஆதனங்கள், தொடர்ந்துவரும் ஏதாவது ஒன்றுசேர்ந்த தேய்மானம் மற்றும் ஒன்றுசேர்ந்த சேதஇழப்புக்கள் ஆகியவற்றைக் கழித்து மீள்மதிப்பீடு திகதியிலான சீர்மதிப்பு பெறுமதியில் மீள்விலைமதிப்பீட்டைத் தொகையை கொண்டிருக்கும். தொகுதியின் இறையிலி காணி, மற்றும் கட்டடங்கள் ஆகியவற்றின் கொண்டுசெல்லும் தொகைகள் அறிக்கையிடும் திகதியில் சீர்மதிப்பு பெறுமதியிலிருந்து மிகமுக்கியளவில் வேறுபடவில்லை என்பதனை உறுதிப்படுத்தும் வகையில் அவை கொண்டுசெல்லும் தொகையிலிருந்தான சீர்மதிப்பு பெறுமதி கணிசமாக மாறுபட்டிருப்பின் 3 வருடங்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் மீள்மதிப்பீடு செய்யப்படும்.

சொத்தொன்று மீள்விலைமதிப்பீடு செய்யப்படும்போது கொண்டுசெல்லும் தொகையிலான ஏதேனும் அதிகரிப்பு, ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தில் இனங்காணப்படுவதுடன் மூலதன ஒதுக்கின் கீழ் பங்குரிமைமூலதனத்தில் ஒன்றுதிரண்டப்படும் அல்லது வருமானக் கூற்றுக்கு விதிக்கப்பட்ட அதே சொத்து தொடர்பிலான முன்னைய மீள்விலைமதிப்பீட்டு வீழ்ச்சியைத் திரும்பல்செய்வதற்கு பயன்படுத்தப்படும். இத்தகைய சூழ்நிலையில், அதிகரிப்பானது முன்னைய மதிப்புக் குறைப்பின் அளவில் வருமானம் ஆக இனங்காணப்படும். கொண்டுசெல்லப்படும் தொகையிலான ஏதேனும் வீழ்ச்சியும் வருமானக் கூற்றிலான செலவாக இனங்காணப்படும் அல்லது அச்சொத்துக்கான மூலதன ஒதுக்கில் காணப்படும் ஏதேனும் கொடுகடன் நிலுவையின் அளவுக்கான ஏனைய முழுமையான வருமானத்தில் பற்றுவைக்கப்படும். ஏனைய முழுமையான வருமானத்தில் இனங்காணப்பட்ட வீழ்ச்சியானது மூலதன ஒதுக்கின் கீழ் ஒன்றுசேர்ந்த தொகையினைக் குறைக்கின்றது. சொத்தொன்றிற்கான மீள்விலைமதிப்பீட்டு ஒதுக்கில் காணப்படும் ஏதேனும் மீதி, சொத்து ஒய்வுபெறும்போது அல்லது கையுதிர்ப்பின்போது வைக்கப்பட்டிருந்த வருவாய்களுக்கு நேரடியாக மாற்றம் செய்யப்படும்.

இனங்காணாமைய

கையுதிர்ப்பின்போது போது அல்லது அதன் பயன்பாட்டுக் காலத்தில் எதிர்பார்க்கப்படும் எதிர்கால பொருளாதார நலன்கள் இல்லாதபோது ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்கள் ஆகியன இனங்காணப்படுவதில்லை. சொத்தொன்று இனங்காணப்படாமையினால் எழக்கூடிய ஏதேனும் இலாபம் அல்லது நட்டம் (தேறிய கையுதிர்த்தல் வருவாய்களும் விற்பனையுடனும் சொத்தின் கொண்டுசெல்லும் தொகைக்குமிடையிலான வேறுபாடாக கணக்கிடப்பட்டது) சொத்து இனங்காணப்படாத ஆண்டில் வருமானக் கூற்றில் "ஏனைய தொழிற்படுத்தல் வருமானம்" இல் இனங்காணப்படுகின்றது.

முன்னெடுக்கப்படும் மூலதனப் பணி

இவை, கட்டடங்கள் நிர்மாணித்தல், பிரதான பொறிகள் மற்றும் இயந்திரங்கள் அத்துடன் முறைமை அபிவிருத்தி, மூலதனமாக்கல்களுக்காக காத்திருப்பவை ஆகியவற்றில் நேரடியாக ஏற்பட்ட தன்மையிலான மூலதனச் செலவுகளாகும். இவை எவையேனும் ஒன்றுதிரட்டிய சேதஇழப்புகளை கழித்து நிதியியல் நிலைமைக் கூற்றில் செலவில் குறிப்பிடப்படுகின்றன. முன்னெடுக்கப்படும் மூலதன பணியானது முகாமைத்துவத்தினால் எதிர்பார்க்கப்பட்ட முறையில் அவை தொழிற்படுத்துவதற்கு அவசியமான கொள்ளளவினை அதன் அமைவிடத்திலும் நிபந்தனைகளிலும் நிறைவுசெய்கின்றபோது தொடர்புடைய சொத்துக்கு மாற்றப்படுகின்றது.

கடன்பெறுதல் செலவுகள்

தொகுதியின் மூலம் ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்கள் கையேற்புடன் தொடர்புடைய மூலதனமாக்கப்பட்ட கடன்பெறுதல் செலவுகள் எதுவும் காணப்படவில்லை.

வாடகை/குத்தகை உடமைக் கட்டடங்களுக்கான மேம்படுத்தல்கள்

2017.01.01 முதல் செயற்படத்தக்கவாறு வாடகை/குத்தகை உடமைக் கட்டடங்களுக்கான மேம்படுத்தல்களை மூலதனமாக்குவதற்கு வங்கி தீர்மானித்தது. மேம்படுத்தலானது அதே திகதியிலிருந்து செயற்படத்தக்கவாறு குத்தகைக் காலத்தின் மீது பெறுமதிக் குறைப்புச் செய்யப்படும்.

பெறுமானத்தேய்வு

நேர் கோட்டு முறையினைப் பயன்படுத்தி இலாபம் அல்லது நட்டத்தில் ஆதனம் பொறிகள் மற்றும் உபகரணங்களின் உத்தேச பயன்பாட்டுக் காலத்தில் எஞ்சிய பெறுமதிகளில் அவற்றின் செலவினைக் குறைப்பதன் மூலம் பெறுமானத்தேய்வு கணக்கிடப்படுகின்றது. காணிக் கு பெறுமானத்தேய்வு கணக்கிடப்படுவதில்லை. இனங்காணப்பட்ட சொத்து வகுப்புகளுக்கான பெறுமானத்தேய்வு வீதங்கள் பின்வருமாறு:

சொத்துகளின் வகை	பெறுமானத்தேய்வுக் காலம்
குத்தகை உடமை ஆதனம், வாடகை/குத்தகை உடமைக்கான மேம்படுத்தல்	குத்தகைக் காலத்திற்காக
இறையிலி கட்டடங்கள்	20 – 50 ஆண்டுகள்
அலுவலக மற்றும் நாணாவித உபகரணங்கள், தளபாடங்கள் மற்றும் பொருத்துகள்	5 – 10 ஆண்டுகள்
மோட்டார் வாகனங்கள்	5 ஆண்டுகள்
கணினி வன்பொருள்	4 – 5 ஆண்டுகள்
கணினி மென்பொருள்	4 – 5 ஆண்டுகள்

சொத்து ஒன்று பயன்பாட்டிற்காக அது கிடைக்கப்பெறும் திகதியில் ஆரம்பித்து சொத்து கையுதிர்த்தல் திகதி வரை தொகுதியானது பெறுமானத்தேய்வினை ஏற்பாடுசெய்கின்றது.

⇒ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

26. ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்கள் (தொடர்ச்சி)

26. (அ) ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்கள் - வங்கி 2022

	காணியும் கட்டடங்- களும்	குத்தகை உடமை ஆதனம், வாடகை/ குத்தகை உடமைக் கட்டடங்- களுக்கான மேம்படுத்தல்*	கணினி வன்பொருள்	அலுவலக உபகரணங்கள், தளபடங்கள், பொருத்துகள்**	மோட்டார் வாகனங்கள்	முன்னெடுக்- கப்படும் கட்டடப் பணி	மொத்தம்
	ரூ.'000	ரூ.'000	ரூ.'000	ரூ.'000	ரூ.'000	ரூ.'000	ரூ.'000
செலவு/சீர்திருத்தப் பெறுமதி							
2022.01.01 அன்றுள்ளவாறான ஆரம்ப மீதி	12,568,468	857,321	3,492,162	2,538,770	448,748	49,341	19,954,810
கூட்டுதல்கள்	34,945	13,085	287,265	149,204	-	51,500	535,998
மீள்விலைமதிப்பீட்டு இலாபம்/(நட்டம்)	-	-	-	-	-	-	-
பதிவுழிப்பு	-	-	-	-	-	-	-
மீள்விலைமதிப்பீட்டு செய்யப்பட்ட சொத்துகளுக்கான பெறுமானத்தேய்வு சீராக்கம்	-	-	-	-	-	-	-
கையுதிர்ந்தல்	-	-	(63,706)	(5,186)	(1,494)	-	(70,386)
மாற்றல்கள்/சீராக்கம்	-	(1,670)	105,539	(138,311)	-	(37,489)	(71,932)
2022.12.31 அன்றுள்ளவாறான இறுதி மீதி	12,603,413	868,735	3,821,259	2,544,477	447,254	63,351	20,348,490
(கழிக்குக): திரண்ட பெறுமானத் தேய்வு							
2022.01.01 இல் அன்றுள்ளவாறான ஆரம்ப மீதி	96,557	249,464	2,589,236	1,546,680	392,027	-	4,873,963
ஆண்டிற்கான விதிப்பணவு	90,408	59,308	416,670	159,064	25,228	-	750,678
மீள்விலைமதிப்பீட்டு செய்யப்பட்ட சொத்துகளுக்கான பெறுமானத்தேய்வு சீராக்கம்	-	-	-	-	-	-	-
கையுதிர்ந்தல்	-	-	(61,571)	(4,090)	(1,494)	-	(67,155)
மாற்றல்கள்/சீராக்கம்	-	-	-	-	-	-	-
2022.12.31 அன்றுள்ளவாறான இறுதி மீதி	186,965	308,772	2,944,334	1,701,654	415,761	-	5,557,486
(கழிக்குக): சேதஇழப்பு	-	-	-	-	-	35,228	35,228
2022.12.31 இல் உள்ளவாறான தேறிய ஏட்டுப் பெறுமதி	12,416,447	559,963	876,925	842,823	31,493	28,122	14,755,775

26. ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்கள் (தொடர்ச்சி)

26. (அ) ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்கள் - வங்கி 2021

	காணியும் கட்டடங்- களும்	குத்தகை உடமை ஆதனம், வாடகை/ குத்தகை உடமைக் கட்டடங்- களுக்கான மேம்படுத்தல்*	கணினி வன்பொருள்	அலுவலக உபகரணங்கள், தளபாடங்கள், பொருத்துகள்**	மோட்டார் வாகனங்கள்	முன்னெடுக்- கப்படும் கட்டடப் பணி	மொத்தம்
	ரூ. '000	ரூ. '000	ரூ. '000	ரூ. '000	ரூ. '000	ரூ. '000	ரூ. '000
செலவு/சீரமைப்புப் பெறுமதி							
2021.01.01 அன்றுள்ளவாறான ஆரம்ப மீதி	12,427,043	784,662	3,339,213	2,440,999	454,448	176,414	19,622,780
கூட்டுதல்கள்	141,425	158,321	259,418	200,743	-	49,572	809,479
மீள்விலைமதிப்பீட்டு இலாபம்/(நட்டம்)	-	-	-	-	-	-	-
மீள்விலைமதிப்பீட்டு செய்யப்பட்ட சொத்துகளுக்கான பெறுமானத்தேய்வு சீராக்கம்	-	-	-	-	-	-	-
கையதிர்த்தல்	-	-	(106,470)	(19,831)	(5,700)	-	(132,001)
மாற்றல்கள்/சீராக்கம்	-	(85,662)	-	(83,140)	-	(176,646)	(345,448)
2021.12.31 அன்றுள்ளவாறான இறுதி மீதி	12,568,468	857,321	3,492,162	2,538,770	448,748	49,341	19,954,810
(கழிக்குக): திரண்ட பெறுமானத் தேய்வு							
2021.01.01 இல் அன்றுள்ளவாறான ஆரம்ப மீதி	-	186,714	2,315,205	1,404,295	365,566	-	4,271,779
ஆண்டிற்கான விதிப்பணவு	96,557	62,750	378,555	159,637	32,161	-	729,660
மீள்விலைமதிப்பீட்டு செய்யப்பட்ட சொத்துகளுக்கான பெறுமானத்தேய்வு சீராக்கம்	-	-	-	-	-	-	-
கையதிர்த்தல்	-	-	(104,524)	(17,252)	(5,700)	-	(127,476)
மாற்றல்கள்/சீராக்கம்	-	-	-	-	-	-	-
2021.12.31 அன்றுள்ளவாறான இறுதி மீதி	96,557	249,464	2,589,236	1,546,680	392,027	-	4,873,962
(கழிக்குக): சேதஇழப்பு	-	-	-	-	-	35,228	35,228
2021.12.31 இல் உள்ளவாறான தேறிய ஏட்டுப் பெறுமதி	12,471,910	607,857	902,926	992,090	56,721	14,112	15,045,618

⇒ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

26. ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்கள் (தொடர்ச்சி)

26 (ஆ) ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்கள் - தொகுதி 2022

	காணியும் கட்டடங்- களும்	குத்தகை உடமை ஆதனம், வாடகை/ குத்தகை உடமைக் கட்டடங்- களுக்கான மேம்படுத்தல்*	கணினி வன்பொருள்	அலுவலக உபகரணங்கள், தளபாடங்கள், பொருத்துகள்**	மோட்டார் வாகனங்கள்	முன்னெடுக்- கப்படும் கட்டடப் பணி	மொத்தம்
	ரூ.'000	ரூ.'000	ரூ.'000	ரூ.'000	ரூ.'000	ரூ.'000	ரூ.'000
செலவு/சீர்திருத்தப் பெறுமதி							
2022.01.01 அன்றுள்ளவாறான ஆரம்ப மீதி	13,441,880	862,397	3,555,263	2,598,533	497,893	49,341	21,005,308
கூட்டுதல்கள்	34,945	13,085	290,787	149,294	-	51,500	539,610
மீள்விலைமதிப்பீட்டு இலாபம்/(நட்டம்)	-	-	-	-	-	-	-
பதிவுழிப்பு	-	-	-	-	-	-	-
மீள்விலைமதிப்பீட்டு செய்யப்பட்ட சொத்துக்களுக்கான பெறுமானத்தேய்வுச் சீராக்கம்	-	-	-	-	-	-	-
கையுதிர்த்தல்	(8,700)	-	(63,706)	(5,186)	(3,694)	-	(81,286)
முதலீட்டு ஆதனங்களில் இருந்து மாற்றல்கள்	-	-	-	-	-	-	-
மாற்றல்கள்/சீராக்கம்	-	(1,670)	105,539	(138,311)	-	(37,489)	(71,932)
2022.12.31 அன்றுள்ளவாறான இறுதி மீதி	13,468,125	873,811	3,887,883	2,604,330	494,199	63,351	21,391,701
(கழிக்குக): திரண்ட பெறுமானத் தேய்வு							
2022.01.01 இல் அன்றுள்ளவாறான ஆரம்ப மீதி	102,657	249,465	2,637,132	1,599,669	431,653	-	5,020,575
ஆண்டிற்கான விதிப்பனவு	90,783	59,308	421,269	160,552	27,608	-	759,521
மீள்விலைமதிப்பீட்டு செய்யப்பட்ட சொத்துக்களுக்கான பெறுமானத்தேய்வு சீராக்கம்	-	-	-	-	-	-	-
கையுதிர்த்தல்	-	-	(61,571)	(4,090)	(3,694)	-	(69,355)
மாற்றல்கள்/சீராக்கம்	-	-	-	-	-	-	-
2022.12.31 அன்றுள்ளவாறான இறுதி மீதி	193,440	308,773	2,996,830	1,756,131	455,567	-	5,710,741
(கழிக்குக): சேதஇழப்பு	-	-	-	-	-	35,228	35,228
2022.12.31 இல் உள்ளவாறான தேறிய ஏட்டுப் பெறுமதி	13,274,685	565,038	891,053	848,199	38,632	28,122	15,645,732

26. ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்கள் (தொடர்ச்சி)

26 (ஆ) ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்கள் - தொகுதி 2021

	காணியும் கட்டடங்களும்	குத்தகை உடமை ஆதனம், வாடகை/குத்தகை உடமைக் கட்டடங்களுக்கான மேம்படுத்தல்*	கணினி வன்பொருள்	அலுவலக உபகரணங்கள், தளபாடங்கள், பொருத்துகள்**	மோட்டார் வாகனங்கள்	முன்னெடுக்கப்படும் கட்டடப் பணி	மொத்தம்
	ரூ. '000	ரூ. '000	ரூ. '000	ரூ. '000	ரூ. '000	ரூ. '000	ரூ. '000
செலவு/சீரமைப்புப் பெறுமதி							
2021.01.01 அன்றுள்ளவாறான ஆரம்ப மீதி	13,300,456	789,738	3,387,446	2,498,947	498,688	176,414	20,651,691
கூட்டுதல்கள்	141,425	158,321	274,287	202,557	11,900	49,572	838,062
மீள்விலைமதிப்பீட்டு இலாபம்/(நட்டம்)	-	-	-	-	-	-	-
பதிவுழிப்பு	-	-	-	-	-	-	-
மீள்விலைமதிப்பீட்டு செய்யப்பட்ட சொத்துகளுக்கான பெறுமானத்தேய்வுச் சீராக்கம்	-	-	-	-	-	-	-
கையுதிர்த்தல்	-	-	(106,470)	(19,831)	(12,695)	-	(138,996)
முதலீட்டு ஆதனங்களில் இருந்து மாற்றல்கள்	-	-	-	-	-	-	-
மாற்றல்கள்/சீராக்கம்	-	(85,662)	-	(83,140)	-	(176,646)	(345,448)
2021.12.31 அன்றுள்ளவாறான இறுதி மீதி	13,441,880	862,397	3,555,263	2,598,533	497,893	49,341	21,005,309
(கழிக்குக): திரண்ட பெறுமானத் தேய்வு							
2021.01.01 அன்றுள்ளவாறான ஆரம்ப மீதி	5,724	186,715	2,360,680	1,455,700	409,807	-	4,418,626
ஆண்டிற்கான விதிப்பனவு	96,933	62,750	380,976	161,221	34,541	-	736,420
மீள்விலைமதிப்பீட்டு செய்யப்பட்ட சொத்துகளுக்கான பெறுமானத்தேய்வுச் சீராக்கம்	-	-	-	-	-	-	-
கையுதிர்த்தல்	-	-	(104,524)	(17,252)	(12,695)	-	(134,471)
மாற்றல்கள்/சீராக்கம்	-	-	-	-	-	-	-
2021.12.31 அன்றுள்ளவாறான இறுதி மீதி	102,657	249,465	2,637,132	1,599,669	431,653	-	5,020,575
(கழிக்குக): சேதஇழப்பு	-	-	-	-	-	35,228	35,228
2021.12.31 இல் உள்ளவாறான தேறிய ஏட்டுப் பெறுமதி	13,339,223	612,932	918,131	998,864	66,240	14,113	15,949,505

* 2022.12.31 அன்று உள்ளவாறு ரூ. 363.1 மில்லியன் கொண்ட வாடகை/குத்தகை கட்டடங்களுக்காக முன்னெடுக்கப்படும் பணி மேம்படுத்தல்களை, குத்தகை ஆதனங்கள், வாடகை/குத்தகை உடமைக் கட்டடங்களுக்கான மேம்படுத்தல்கள் உள்ளடக்குகின்றன.

** அலுவலக மற்றும் நாணாவித உபகரணங்கள், தளபாடங்கள் மற்றும் பொருத்துகளானவை 2022.12.31 அன்று உள்ளவாறு ரூ. 4.6 மில்லியன் தொகையுடைய முன்னெடுக்கப்படும் அலுவலக உபகரணங்கள் பணியினை உள்ளடக்குகின்றது.

26 (இ) வங்கியன் மீள்விலைமதிப்பீடு/சீரமைப்புப் பெறுமதிமதிப்பீடு

ஒவ்வொரு முன்று ஆண்டுகளிலும் தொழில்நீதியாக தகமைபெற்ற சயாதீன விலைமதிப்பீட்டாளர்களை கொண்டு வங்கி அதன் காணியினையும் கட்டடங்களையும் மீள்விலைமதிப்பீடு செய்கின்றது.

26. (ஈ) வங்கியின் காணியும் கட்டடங்களும்

காணியும் கட்டடங்களும் 2022.12.31 அன்றுள்ளவாறு ரூ. 9,044 மில்லியன் கொண்ட இறையிலி காணி பெறுமதியினை உள்ளடக்குகின்றது.

26. (உ) பொறுப்புக்களுக்கான பிணையமாக வைக்கப்பட்ட ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்கள்

ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்கள் எதுவும் பொறுப்புக்களுக்கான பிணையமாக வைக்கப்படவில்லை.

→ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

26. ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்கள் (தொடர்ச்சி)

26. (உ) முற்றாக பெறுமானத் தேய்விற்கு உட்பட்ட ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்கள்

அறிக்கையிடும் திகதியில் இன்னும் பயன்பாட்டில் உள்ள, முற்றாக பெறுமானத்தேய்விற்கு உட்பட்ட ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்கள் என்பவற்றின் ஆரம்ப செலவு கீழே தரப்பட்டுள்ளது.

	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
டிசம்பர் 31 அன்று உள்ளவாறு				
கணினி வன்பொருள்	1,690,532	1,579,322	1,694,868	1,619,617
அலுவலக உபகரணங்கள், தளபாடம் மற்றும் பொருத்துக்கள்	566,574	474,734	568,024	508,250
நாணாவித உபகரணங்கள்/மோட்டார் வாகனங்கள்/ஏனையவை	749,044	668,912	749,044	722,685
மொத்தம்	3,006,150	2,722,969	3,011,937	2,850,552

27

சொத்துகளைப் பயன்படுத்துவதற்கான குத்தகைபெறுநரின் உரிமை

கணக்கீட்டுக் கொள்கை

தொகுதியின் சொத்துகளைப் பயன்படுத்துவதற்கான குத்தகைபெறுநரின் உரிமையானது வைத்திருக்கப்படும் மூலதனமாக்கப்பட்ட குத்தகை உடன்படிக்கையின் பெறுமதியினை கொண்டுள்ளது.

இனங்காணுவதற்கான அடிப்படை

சொத்துகளைப் பயன்படுத்துவதற்கான குத்தகைபெறுநரின் உரிமையினை தொகுதி குத்தகையின் தொடக்க திகதியன்று இனங்காண்கின்றது (அதாவது, குத்தகை உடன்படிக்கையில் குறித்துரைக்கப்பட்டவாறான திகதி), அது குத்தகை தவணைக் காலம் முழுவதும் மேற்கொள்ளப்படவேண்டிய குத்தகைக் கொடுப்பனவுகளின் தற்போதைய பெறுமதியாகும்.

அளவீட்டுக்கான அடிப்படை

சொத்துகளைப் பயன்படுத்துவதற்கான குத்தகைபெறுநரின் உரிமையானது ஏதேனும் ஒன்றுதிரண்ட பெறுமானத்தேய்வு மற்றும் சேதஇழப்பு நட்டங்களைக் கழித்து செலவில் அளவிடப்பட்டு குத்தகைப் பொறுப்புகளின் மீள் அளவீட்டுக்கு சீர்செய்யப்பட்டுள்ளது. சொத்துகளைப் பயன்படுத்துவதற்கான குத்தகைபெறுநரின் உரிமையானது இனங்காணப்பட்ட குத்தகைப் பொறுப்புகளின் தொகையினையும், அத்துடன் எவையேனும் கிடைக்கப்பெற்ற குத்தகை ஊக்குவிப்புகளைக் கழித்து தொடக்க திகதியன்று அல்லது அதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட குத்தகைக் கொடுப்பனவுகளையும் உள்ளடக்குகின்றது.

பயன்பாடுமீக்க பொருளாதார ஆயுட்காலமும் பெறுமதிக்குறையும்

குத்தகை தவணைக் காலத்தின் இறுதியில் குத்தகைக்கு பெறப்பட்ட சொத்தின் சொத்தாண்மையினைப் பெற்றுக்கொள்வதற்கு வங்கி நியாயமாக நிச்சயமானதாக இல்லாதவிடத்து, இனங்காணப்பட்ட சொத்துகளைப் பயன்படுத்துவதற்கான குத்தகைபெறுநரின் உரிமையானது அதன் மதிப்பிடப்பட்ட பயன்பாட்டு ஆயுட்காலத்திற்கும் குத்தகை தவணைக் காலத்தை விடக் குறைவாக நேர்-கோட்டு அடிப்படையில் பெறுமானத்தேய்வு செய்யப்படுகின்றது. சொத்துகளைப் பயன்படுத்துவதற்கான குத்தகைபெறுநரின் உரிமை சேதஇழப்பிற்கு உட்பட்டதாகும்.

27 (அ) சொத்துகளைப் பயன்படுத்துவதற்கான குத்தகைபெறுநரின் உரிமையின் மூலதனமாக்கப்பட்ட பெறுமதி

	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
டிசம்பர் 31 அன்று உள்ளவாறு				
ஆரம்ப மீதி	2,043,296	1,751,761	2,109,545	1,818,010
கூட்டுதல்	340,271	305,120	340,271	305,120
சீராக்கங்கள்	19,831	-	19,831	-
கழிக்குக:				
கையுதிர்ந்தல்	-	-	-	-
முடிவுறுத்தல்/மாற்றல்	-	13,585	-	13,585
சேதஇழப்பு	-	-	-	-
இறுதி மீதி	2,403,399	2,043,296	2,469,647	2,109,545

27. சொத்துகளைப் பயன்படுத்துவதற்கான குத்தகைபெறுநரின் உரிமை (தொடர்ச்சி)**27 (ஆ) சொத்துகளைப் பயன்படுத்துவதற்கான குத்தகைபெறுநரின் உரிமையின் தீரட்டிய பெறுமதிக்குறைப்பு**

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
ஆரம்ப மீதி	837,380	525,578	865,407	546,485
ஆண்டுக்கான விதிப்பனவு	352,370	324,515	357,858	331,635
கையுதிர்ந்தல்	-	-	-	-
சீராக்கங்கள்	-	872	-	872
முடிவுறுத்தல்/மாற்றல்	-	(13,585)	-	(13,585)
இறுதி மீதி	1,189,749	837,380	1,223,265	865,407
டிசம்பர் 31 அன்று உள்ளவாறு கொண்டுசெல்லும் பெறுமதி	1,213,649	1,205,916	1,246,383	1,244,138

28 முதலீட்டு ஆதனங்கள்**கணக்கீட்டுக் கொள்கை**

வாடகைகளை உழைப்பதற்கு அல்லது மூலதன ஏற்றத்திற்கு அல்லது இரண்டுக்குமேன வைத்திருக்கப்படும் காணி, அல்லது கட்டடமொன்று அல்லது இரண்டும் மீதமான முதலீடு முதலீட்டு ஆதனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

செலவு மாதிரி

முதலீட்டுக் கட்டடங்கள் தவிர முதலீட்டு ஆதனங்களானவை கொடுக்கலவாங்கல் செலவுகள் உள்ளடங்கலாக செலவில் (இகநி 40 பிரிவு 56) அளவிடப்படுகின்றன (ஆரம்பத்தில்). முதலீட்டு ஆதனங்களின் சீர்தரம் பெறுமதியானது வருடாந்த அடிப்படையில் முகாமைத்துவத்தினால் அளவிடப்படுவதுடன் நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகளில் வெவ்வேறாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

சீர்தரம் பெறுமதி

நம்பத்தகுந்தவாறு அளவிடப்படக்கூடிய முதலீட்டுக் கட்டடங்களாக இனங்காணப்பட்டதன் பின்னர், ஏதேனும் தொடர்ந்துவருகின்ற ஒன்றுதிரண்ட பெறுமானத்தேய்வுகள் மற்றும் தொடர்ந்துவருகின்ற ஒன்றுதிரண்ட சேதஇழப்பு நடடங்களைக் கழித்து மீள்விலைமதிப்பீட்டுத் திகதியில் அதன் சீர்தரம் பெறுமதியாக காணப்படுகின்ற மீள்விலைமதிப்பீட்டு தொகையில் சீர்தரம் பெறுமதி கொண்டுசெல்லப்படவேண்டும். அறிக்கையிடும் திகதியின் இறுதியில் உள்ள சீர்தரம் பெறுமதியினை பயன்படுத்தி நிர்ணயிக்கப்படக்கூடிய தொகையிலிருந்து கொண்டுசெல்லும் தொகை முக்கியமாக வேறுபடவில்லை என்பதனை உறுதிசெய்வதற்கு மீள்விலைமதிப்பீடானது ஒவ்வொரு மூன்று (3) வருடத்திற்கும் மேற்கொள்ளப்பட வேண்டும். கிடைக்கப்பெறாத வாடகையானது குத்தகைக் காலத்தின் மீது நேர் கோட்டு அடிப்படையில் பகிரப்பட்டுள்ளது. குத்தகைகாரருக்கு ஊக்குவிப்பொன்று வழங்கப்படுமிடத்து (வாடகையற்ற காலப்பகுதியொன்று போன்ற) முதலீட்டு ஆதனத்தின் கொண்டுசெல்லும் பெறுமதியானது இவ் அடிப்படையில் வாடகை வருமானத்தினை இனங்காண்பதன் விளைவாக வேறான சொத்தொன்றாக அறிக்கையிடப்பட்ட ஏதேனும் தொகையினை உள்ளடக்காது.

→ நிதியியல் கூற்றுகளுக்கான குறிப்புகள்

28. முதலீட்டு ஆதனங்கள் (தொடர்ச்சி)

28. (அ) முதலீட்டு ஆதனங்களின் சீரமைப்புப் பெறுமதி

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
காணி				
ஆரம்ப மீதி	-	-	201,385	227,885
கூட்டுதல்கள்	-	-	-	-
கையுதிர்ந்தல்	-	-	(5,600)	(26,500)
மீள்விலைமதிப்பீட்டு இலாபம்	-	-	-	-
ஆதனம், பொறிகள், மற்றும் உபகரணங்கள் இலிருந்தான மாற்றல்	-	-	-	-
ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்கள் இற்கான மாற்றல்	-	-	-	-
சேதஇழப்பு	-	-	-	-
இறுதி மீதி	-	-	195,785	201,385
கட்டடம்				
ஆரம்ப மீதி	-	-	9,192	9,192
கூட்டுதல்கள்	-	-	-	-
மீள்விலைமதிப்பீட்டு இலாபம்	-	-	-	-
ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்கள் இலிருந்தான மாற்றல்	-	-	-	-
ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்கள் இற்கான மாற்றல்	-	-	-	-
சேதஇழப்பு	-	-	-	-
இறுதி மீதி	-	-	9,192	9,192

28. (ஆ) முதலீட்டு ஆதனங்களின் ஒன்றுதிரண்ட பெறுமானத்தேய்வு

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
ஆரம்ப மீதி	-	-	-	-
ஆண்டுக்கான விதிப்பனவு	-	-	-	-
ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்கள் இலிருந்தான மாற்றல்	-	-	-	-
ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்கள் இற்கான மாற்றல்	-	-	-	-
இறுதி மீதி	-	-	-	-
டிசம்பர் 31 அன்று உள்ளவாறு தேறிய ஏட்டுப் பெறுமதி	-	-	204,977	210,577

முதலீட்டு ஆதன சீரமைப்பு பெறுமதி இலாபம், ஏனைய தொழிற்பாட்டு வருமானத்தின் கீழ் இனங்காணப்பட்டுள்ளது.

வரையறுக்கப்பட்ட இலங்கை சேமிப்பு வங்கியானது முதலீட்டு ஆதனங்களை ஒவ்வொரு மூன்று (3) வருட காலத்திற்கும் மீள்விலைமதிப்பீடு செய்வதற்கான கொள்கையினை பின்பற்றியிருந்தது. இதனால், இதழி 40 இற்கமைவாக முதலீட்டு ஆதனங்கள் சீரமைப்புப் பெறுமதியில் அளவிடப்பட்டு ஒவ்வொரு 3 வருட காலத்திற்கும் மீள்விலைமதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

29 நன்மதிப்பு மற்றும் அருவச் சொத்துகள்

கணக்கீட்டுக் கொள்கை

தொகுதியினது அருவச் சொத்துகளானவை கொள்வனவுசெய்யப்பட்ட கணினி மென்பொருளின் பெறுமதியை உள்ளடக்குகின்றது.

இனங்காணுவதற்கான அடிப்படை

அருவச் சொத்தொன்றின் செலவு நம்பத்தகுந்தவாறு அளவிடக் கூடிய போதும் அத்துடன் அச்சொத்துக்கு சாட்டத்தக்க பொருளாதார நலன்கள் தொகுதிக்கு கிடைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்ட எதிர்கால பொருளாதார நலன்கள் நிகழக்கூடியதாக உள்ளது என்ற அடிப்படையிலும் மாத்திரம் அருவச் சொத்தொன்று இனங்காணப்படுகின்றது.

அளவீட்டுக்கான அடிப்படை

வேறாக பெற்றுக்கொள்ளப்பட்ட அருவச் சொத்துகள் ஆரம்ப இனங்காணல் செலவில் இனங்காணப்படுகின்றன. வியாபார இணைப்பொன்றில் பெற்றுக்கொள்ளப்பட்ட அருவச் சொத்துகளின் செலவு, கையேற்கப்பட்ட திகதியில் உள்ளவாறு அவற்றின் சீர்திப்புப் பெறுமதியில் காணப்படுகின்றது. ஆரம்ப இனங்காணலை தொடர்ந்து, ஏதேனும் ஒற்றுதிரட்டிய மதிப்புக் குறைப்பினையும் ஏதேனும் ஒன்றுதிரட்டிய சேதஇழப்பினையும் கழித்து அருவச் சொத்துகள் செலவில் கொண்டுசெல்லப்படுகின்றன.

பயன்பாடுமிக்க பொருளாதார ஆயுட் காலமும் பெறுமதிக் குறையும்

அருவச் சொத்துகளின் பயன்பாட்டு ஆயுட்காலமானது முடிவிலியிலோ முடிவிலியற்றோ மதிப்பிடப்படுகின்றது. முடிவில் உடனான அருவச் சொத்துகள், பயன்பாட்டு பொருளாதார ஆயுட்காலத்தின் மீது பெறுமதி குறைக்கப்படுகின்றன. வரையறைக்குட்பட்ட ஆயுட்காலத்துடன் கூடிய அருவச் சொத்தொன்றுக்கான பெறுமதிக் குறைப்புக் காலமும், பெறுமதிக் குறைப்பு முறையும் குறைந்தது ஒவ்வொரு நிதியாண்டின் இறுதியிலும் மீளாயப்படுகின்றது. எதிர்பார்க்கப்பட்ட பயன்பாட்டு ஆயுட்காலத்தில் உள்ள மாற்றங்கள் அல்லது சொத்தில் உள்ளடங்கியுள்ள எதிர்கால பொருளாதார நலன்களில் எதிர்பார்க்கப்பட்ட நுகர்வு விதங்களின் உள்ள மாற்றங்கள் பொருத்தமானவாறு பெறுமதிக் குறைப்புக் காலம் அல்லது முறையினை மாற்றுவதன் மூலம் கணக்கிடப்படுகின்றன, அத்துடன் அவை கணக்கீட்டு மதிப்பீடுகளின் மாற்றங்களாக கொள்ளப்படுகின்றன. வரையறையற்ற ஆயுளுடன் கூடிய அருவச் சொத்துகள் மீதான பெறுமதிக் குறைத்தல் செலவுகள், அருவச் சொத்தின் தொழிற்பாடுகளுக்கு ஒத்த செலவு வகையில் வருமானக் கூற்றில் இனங்காணப்பட்டுள்ளன.

இனங்காணாமை

வரையறையற்ற பயன்பாட்டு பொருளாதார ஆயுட்காலத்துடன் கூடிய அருவச் சொத்துக்களை தொகுதி கொண்டிருக்கவில்லை. தொகுதியில் கணினி மென்பொருளின் மதிப்பிடப்பட்ட பொருளாதார ஆயுட்காலம் 4-5 வருடங்களாகும் (ஆண்டுக்கு 20% - 25%).

நன்மதிப்பு

நன்மதிப்பானது மாற்றல்செய்யப்பட்ட கைமாறின் கூட்டான மிகையாகவிருக்கின்ற, கட்டுப்படுத்தாத நலன்களுக்காக இனங்காணப்பட்ட தொகை அத்துடன் முன்னர் வைத்திருந்த நலன்களில், கையேற்கப்பட்ட தேறிய இனங்காணத்தக்க சொத்துகளின் மற்றும் ஊகிக்கப்பட்ட பொறுப்புகளின் மீது செலவில் தொடக்கத்தில் அளவிடப்படுகின்றது.

நன்மதிப்பு, ஆரம்ப இனங்காணலைத் தொடர்ந்து, ஒன்றுதிரண்ட சேதஇழப்புகளைக் கழித்து செலவில் அளவிடப்பட்டுள்ளன. சேதஇழப்பு பரிதோதனை நோக்கத்திற்காக, வியாபார ஒருங்கிணைப்பில் கையகப்படுத்தப்பட்ட நன்மதிப்பும், கையகப்படுத்தப்பட்ட திகதியிலிருந்து, கையகப்படுத்தப்பட்டவரின் ஏனைய சொத்துகள் அல்லது பொறுப்புகள் தொகுதியின் காசு ஈட்டுகின்ற பிரிவுகளுக்கு குறித்தொருக்கப்பட்டுள்ளதா என்பதைப் பொருட்படுத்தாது, ஒருங்கிணைப்பிலிருந்து நன்மையடைவதற்கு எதிர்பார்க்கின்ற அப்பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கணினி மென்பொருள்

தொகுதியினால் பெற்றுக்கொள்ளப்பட்ட மென்பொருள், ஒன்றுதிரண்ட பெறுமதிக் குறைப்பினையும் ஏதேனும் ஒன்றுதிரண்ட சேதஇழப்பு நடவடிக்கையையும் கழித்து செலவில் அளவிடப்படுகின்றன. அதன் உருவாக்கத்தினை நிறைவுசெய்வதற்கான அதன் நோக்கத்தினையும் இயலுமையினையும் மற்றும் எதிர்கால பொருளாதார நலன்களை அது உருவாக்கும் என்ற விதத்தில் மென்பொருளை பயன்படுத்துவதனை குழுவும் எடுத்துக்காட்டுவதற்கு இயலுமாகவிருக்கின்ற போது, அத்துடன் உருவாக்கத்தினை நிறைவுசெய்வதற்கான செலவுகள் நம்பத்தகுந்தவாறு அளவிடக்கூடியதாகவுள்ள போது உள்ளகரீதியாக உருவாக்கப்பட்ட மென்பொருள் மீதான செலவினமானது சொத்தொன்றாக இனங்காணப்படுகின்றது. உள்ளகரீதியாக உருவாக்கப்பட்ட மென்பொருளின் மூலதனமாக்கப்பட்ட செலவுகளானவை மென்பொருளை உருவாக்குவதற்கு நேரடியாக சாட்டத்தக்க அனைத்து செலவுகளையும் மூலதனமாக்கப்பட்ட கடன்பெறுதல் செலவுகளையும் உள்ளடக்குவதுடன் அதன் பயன்பாடுமிக்க ஆயுட்காலத்தின் மீது பெறுமதிக் குறைப்பு செய்யப்படுகின்றது. உள்ளகரீதியாக உருவாக்கப்பட்ட மென்பொருளானது ஒன்றுசேர்ந்த பெறுமதிக் குறைப்பையும் ஏதேனும் ஒன்றுதிரண்ட சேதஇழப்பு நடவடிக்கையையும் கழித்து மூலதனமாக்கப்பட்ட செலவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

➔ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

29. நன்மதிப்பு மற்றும் அருவச் சொத்துகள் (தொடர்ச்சி)

வங்கியும் தொகுதியும் கீழே வெளிப்படுத்தப்பட்ட கொள்வனவுசெய்யப்பட்ட கணினி மென்பொருள் தவிர ஏதேனும் அருவச் சொத்துக்களை கொண்டிருக்கவில்லை.

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	குறிப்பு	வங்கி		தொகுதி	
		2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
கணினி மென்பொருள்	29.1	725,029	776,627	730,001	781,989
உருவாக்கப்பட்டுவருகின்ற மென்பொருள்	29.2	22,220	39,431	22,220	39,431
மொத்தம்		747,248	816,058	752,221	821,420

29.1 கணினி மென்பொருள்

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
செலவு/விலைமதிப்பீடு				
ஆரம்ப மீதி	2,414,573	1,959,135	2,435,016	1,978,509
ஆண்டின்போது கூட்டுதல்கள்	346,804	455,438	349,254	456,508
ஆண்டின்போது கையுதிர் ததல்கள்	-	-	-	-
சீராக்கல்கள்	(86,754)	-	(86,754)	-
இறுதி மீதி	2,674,623	2,414,573	2,697,517	2,435,016
(கழிக்குக): திரண்ட மதிப்புக்குறைப்பு				
ஆரம்ப மீதி	1,637,946	1,306,285	1,653,028	1,319,460
ஆண்டிற்கான விதிப்பணவு	311,649	331,661	314,488	333,567
கையுதிர் ததல்கள்	-	-	-	-
இறுதி மீதி	1,949,595	1,637,946	1,967,516	1,653,028
(கழிக்குக):சேதமிழப்பு	-	-	-	-
தேறிய ஏட்டுப் பெறுமதி	725,029	776,627	730,001	781,989

29.2 உருவாக்கப்பட்டுவருகின்ற மென்பொருள்

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
செலவு/விலைமதிப்பீடு				
ஆரம்ப மீதி	39,431	35,111	39,431	35,111
ஆண்டின்போது கூட்டுதல்கள்	23,289	41,144	23,289	41,144
ஆண்டின்போது கையுதிர் ததல்கள்	-	-	-	-
மாற்றல்/சீராக்கல்	(40,500)	(36,824)	(40,500)	(36,824)
இறுதி மீதி	22,220	39,431	22,220	39,431

⇒ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

29. நன்மதிப்பு மற்றும் அருவச் சொத்துகள் (தொடர்ச்சி)

29.3 முழுமையாக மதிப்புக்குறைக்கப்பட்ட அருவச் சொத்துகள்

அறிக்கையிடும் திகதியன்றுள்ளவாறு இன்னும் பயன்படுத்தப்படும் முழுமையாக மதிப்புக்குறைக்கப்பட்ட அருவச் சொத்துகளின்/கணினி மென்பொருட்களின் ஆரம்பச் செலவு பின்வருமாறு:

	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
டிசம்பர் 31 அன்று உள்ளவாறு				
அருவச் சொத்துகளின்/கணினி மென்பொருட்கள்	1,307,357	894,846	1,309,727	894,846
மொத்தம்	1,307,357	894,846	1,309,727	894,846

30 பிற்போடப்பட்ட வரிச் (சொத்துகள்)/பொறுப்புகள்

கணக்கீட்டுக் கொள்கை

எதிரீடுசெய்வதற்கு சட்டரீதியாக அமுலாக்கத்தக்க உரிமை காணப்படாமையினால், நிறுவனமொன்றின் தேறிய பிற்போடப்பட்ட வரிச் (சொத்து) / பொறுப்பு, வேறொரு நிறுவனத்தின் பிற்போடப்பட்ட வரிச் (சொத்துக்கு)/பொறுப்பிற்கு எதிராக எதிரீடுசெய்யப்பட முடியாது. பிற்போடப்பட்ட வரிக் கணக்கீட்டுக் கொள்கை பற்றிய விபரங்கள் 291 ஆம் பக்கத்தில் குறிப்பு இல. 13 இல் தரப்பட்டுள்ளது.

நிதியியல் நிலைக் கூற்றில் பதிவுசெய்யப்பட்ட பிற்போடப்பட்ட வரியினையும் வருமான வரிச் செலவுகளில் பதிவுசெய்யப்பட்ட மாற்றங்களையும் பின்வரும் அட்டவணை காண்பிக்கின்றது:

	குறிப்பு	வங்கி		தொகுதி	
		2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
டிசம்பர் 31 அன்று உள்ளவாறு					
சொத்துகளின் கீழ் இனங்காணப்பட்டவை	30. (அ)	(2,892,984)	(1,104,779)	(3,663,879)	(1,105,653)
பொறுப்புகளின் கீழ் இனங்காணப்பட்டவை	30. (ஆ)	-	-	4,155	1,939
தேறிய பிற்போடப்பட்ட வரிச் (சொத்து)/பொறுப்பு	30 (இ). (ஈ)	(2,892,984)	(1,104,779)	(3,659,724)	(1,103,714)

30. (அ) பிற்போடப்பட்ட வரிச் சொத்துகள்

	குறிப்பு	வங்கி		தொகுதி	
		2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
டிசம்பர் 31 அன்று உள்ளவாறு					
ஆரம்ப மீதி		1,104,779	1,446,249	1,105,653	1,446,249
பிற்போடப்பட்ட வரிப்பொறுப்புக்களாக மாற்றப்பட்டவை		-	-	-	(126)
ஆண்டுக்கான விதிப்பளவு					
- வருமானக் கூற்றில் இனங்காணப்பட்டவை	13. (ஆ)	897,864	554,999	1,667,883	555,858
- முன்னைய ஆண்டு சீராக்கத்தில் இனங்காணப்பட்டவை		-	(80,000)	-	(79,858)
- ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தில் இனங்காணப்பட்டவை		890,342	(816,470)	890,342	(816,470)
இறுதி மீதி		2,892,984	1,104,779	3,663,879	1,105,653

→ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

30. பிற்போடப்பட்ட வரிச் (சொத்துகள்)/பொறுப்புகள் (தொடர்ச்சி)

30 (ஆ) பிற்போடப்பட்ட வரிப் பொறுப்புக்கள்

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	குறிப்பு	வங்கி		தொகுதி	
		2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
ஆரம்ப மீதி		-	-	1,939	1,121
பிற்போடப்பட்ட வரிச் சொத்துகளாக மாற்றப்பட்டவை		-	-	-	(126)
ஆண்டுக்கான விதிப்பனவு					
- வருமானக் கூற்றில் இனங்காணப்பட்டவை	13. (ஆ)	-	-	2,215	1,086
- முன்னைய ஆண்டுகளின் ஏற்பாட்டில் இனங்காணப்பட்டவை	13. (ஆ)	-	-	-	(142)
- ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தில் இனங்காணப்பட்டவை		-	-	-	-
இறுதி மீதி		-	-	4,155	1,939

30. (இ) தேறிய பிற்போடப்பட்ட வரிச் (சொத்துகள்)/பொறுப்புகள் கணக்கீணக்கம் - வங்கி

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	நிதியியல் நிலைக் கூற்று		இலாபம் அல்லது நட்டம்		ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம்	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
பிற்போடப்பட்ட வரிப் பொறுப்பு						
வரி நோக்கத்திற்கான துரிதப்படுத்தப்பட்ட பெறுமானத்தேய்வு மீதானவை	760,833	599,460	161,373	6,468	-	-
இறையிலி காணி மற்றும் கட்டடம் மீதான மீள்விலைமதிப்பீட்டு மிகை/(இழப்பு) மீதானவை	2,778,621	2,222,897	-	-	555,724	-
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்மதிப்பு பெறுமதியில் அளவிடப்பட்ட நிதியியல் சொத்துகள் மீதான தேறாத இலாபம்/(நட்டம்) மீதானவை	-	-	-	-	-	-
முன்னைய ஆண்டு சீர்க்கம் மீதானவை	-	-	-	(98,283)	-	(1,290)
	3,539,454	2,822,357	161,373	(91,815)	555,724	(1,290)
பிற்போடப்பட்ட வரிச் சொத்து						
ஒய்வுநலக் கடப்பாடுகள் மீதானவை	3,037,056	1,811,985	-	-	1,225,071	(800,435)
சேதஇழப்பு ஏற்பாடு மீதானவை	3,071,556	2,012,320	1,059,236	561,468	-	-
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்மதிப்பு பெறுமதியில் அளவிடப்பட்ட நிதியியல் சொத்துகள் மீதான தேறாத இலாபம்/(நட்டம்) மீதானவை	323,826	102,830	-	-	220,995	110,573
முன்னைய ஆண்டு சீர்க்கம் மீதானவை	-	-	-	(178,283)	-	(127,898)
	6,432,438	3,927,135	1,059,236	383,185	1,446,066	(817,760)
ஆண்டுக்கான இலாபம் அல்லது நட்டம் மற்றும் ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடானவை மீதான பிற்போடப்பட்ட வரித் தாக்கம்	-	-	897,864	475,000	890,342	(816,470)
தேறிய பிற்போடப்பட்ட வரிச் (சொத்து)/பொறுப்பு	(2,892,984)	(1,104,779)	-	-	-	-

30. பிற்போடப்பட்ட வரிச் (சொத்துகள்)/பொறுப்புகள் (தொடர்ச்சி)

30 (ஈ) தேறிய பிற்போடப்பட்ட வரிச் (சொத்துகள்)/பொறுப்புகள் கணக்கணக்கம் - தொகுதி

	நிதியியல் நிலைக் கூற்று		இலாபம் அல்லது நட்டம்		ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம்	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
<i>டிசம்பர் 31 அன்று உள்ளவாறு</i>						
பிற்போடப்பட்ட வரிச் பொறுப்பு						
வரி நோக்கத்திற்கான துரிதப்படுத்தப்பட்ட பெறுமானத்தேய்வு மீதானவை	765,243	601,756	163,588	5,468	-	-
இறையிலி காணி மற்றும் கட்டடம் மீதான மீள்விலைமதிப்பீட்டு மிகை/(இழப்பு) மீதானவை	2,778,621	2,222,897	-	-	555,724	-
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்மதிப்பு பெறுமதியில் அளவிடப்பட்ட நிதியியல் சொத்துகள் மீதான தேறாத இலாபம்/(நட்டம்) மீதானவை	-	-	-	-	-	-
முன்னைய ஆண்டு சீராக்கம் மீதானவை	-	-	-	(98,283)	-	(1,290)
	3,543,864	2,824,653	163,588	(92,815)	555,724	(1,290)
பிற்போடப்பட்ட வரிச் சொத்து						
ஓய்வநலக் கடப்பாடுகள் மீதானவை	3,039,299	1,813,217	-	(1,086)	1,225,071	(800,435)
பயன்பத்தப்படாத வரி இழப்புகள் மீதானவை	768,906	-	768,906	-	-	-
சேதஇழப்பு ஏற்பாடு மீதானவை	3,071,556	2,012,320	1,060,350	561,468	-	-
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்மதிப்பு பெறுமதியில் அளவிடப்பட்ட நிதியியல் சொத்துகள் மீதான தேறாத இலாபம்/(நட்டம்) மீதானவை	323,826	102,830	-	-	220,995	110,573
முன்னைய ஆண்டு சீராக்கம் மீதானவை	-	-	-	(178,141)	-	(127,898)
	7,203,588	3,928,367	1,829,256	382,241	1,446,066	(817,760)
ஆண்டுக்கான இலாபம் அல்லது நட்டம் மற்றும் ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடானவை மீதான பிற்போடப்பட்ட வரித் தாக்கம்	-	-	1,665,668	475,056	890,342	(816,470)
தேறிய பிற்போடப்பட்ட வரிச் (சொத்து)/பொறுப்பு	(3,659,724)	(1,103,714)	-	-	-	-

→ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

31 ஏனைய சொத்துக்கள்

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	குறிப்பு	வங்கி		தொகுதி	
		2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
செலவு					
கிடைக்கத்தக்க வருமானவரி		-	-	67,401	67,401
வருமதிகள்	31.1	6,604,799	6,475,128	6,740,706	6,602,799
வட்டி தொடர்பில் திறைசேரியிடமிருந்து கிடைக்கத்தக்கவை		34,160,807	16,726,231	34,164,965	16,728,172
வைப்புகளும் முற்கொடுப்பனவுகளும்		1,987,875	1,151,118	1,993,699	1,154,859
திறைசேரிக்கான முற்பணக் கொடுப்பனவு	31.2	2,880,000	3,200,000	2,880,000	3,200,000
ஓய்வூதியம் II இற்கு செலுத்தப்பட்ட முற்பணம்	38	2,365,392	397,716	2,365,392	397,716
நானாவித கடன்படுநர்		29,032	18,197	29,032	18,218
அலுவலர் கடன்கள் மீதான கடன்தீர்க்கப்படாத செலவு (நாள் 1 வேறுபாடு)		8,026,120	5,547,869	8,026,120	5,547,869
ஏனைய சொத்துக்கள்		252,905	139,015	309,398	188,720
மொத்தம்		56,306,931	33,655,272	56,576,713	33,905,753

31.1 வருமதிகள்

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
செலவு				
வருமதிகள்	6,729,171	6,599,500	6,885,533	6,747,645
கழிக்குக: சேதஇழப்பு	(124,372)	(124,372)	(144,827)	(144,847)
தேறிய வருமதிகள்	6,604,799	6,475,128	6,740,706	6,602,799

31.2 திறைசேரிக்கான முற்பணக் கொடுப்பனவு

திறைசேரியின் வேண்டுகலின் பேரில், 2014 இல் இருந்து ஆரம்பிக்கின்ற 6 வருட காலமொன்றினுள் இலாபத்திற்கெதிராக எதிரீடுசெய்வதற்காக திறைசேரியினால் உறுதிப்படுத்தப்பட்டவாறு 2012 இல் ரூபா 6,000 மில். மற்றும் 2013 இல் ரூபா 2,000 மில் கொள்முதல் முற்பணமொன்றை வங்கி செலுத்தியுள்ளது. 2016.01.01 இலிருந்து செயற்படக்கூடியவாறு 10 வருட காலப்பகுதியினுள் இலாபத்திற்கெதிராக ரூபா 5,333 மில் மீதி தொகையினை எதிரீடுசெய்வதற்கு திறைசேரி உடன்பட்டுள்ளது. அதன்பின்னர் 2017.01.01 முதல் செயற்படத்தக்கவாறு 15 வருடகாலமொன்றினுள் இலாபத்திற்கெதிராக ரூபா 4,800 மில் மீதி தொகையினை எதிரீடுசெய்வதற்கு திறைசேரி உடன்பட்டுள்ளது.

32 வங்கிகளுக்குச் செலுத்தப்பட வேண்டியவை

கணக்கீட்டுக் கொள்கை

மேலதிகப் பற்றுகள், அழைப்புப் பணம், கடன்பெறுகைகள் மற்றும் துணைக்கம்பனி மூலமான மீள் கொள்வனவு ஒப்பந்தங்களின் கீழ் விற்பனைசெய்யப்பட்ட பிணையங்கள் (ரெப்போ) என்பவற்றை வங்கிகளுக்கு செலுத்தப் படவேண்டியவை உள்ளடக்குகின்றது. ஆரம்ப இனங்காணலை தொடர்ந்து விளைவு வட்டி வீத முறையினை பயன்படுத்தி வைப்புகள் அவற்றின் கடன்தீர் செலவில் அளவிடப்பட்டுள்ளன. இச்செலுத்தப் படவேண்டியவைகள் மீது செலுத்தப்பட்ட/செலுத்தத்தக்க வட்டி, வட்டிச் செலவின் கீழ், வருமானக் கூற்றில் இனங்காணப்பட்டுள்ளன. அறிக்கையிடும் திகதியில் உள்ளவாறான வெளிநாட்டு நாணயக் கடன்பாடுகள் அத்திகதியில் தொழிற்பாட்டு நாணயத்தின் நடு செலாவணி வீதத்தில் தொழிற்பாட்டு நாணயத்திற்கு மாற்றம்செய்யப்பட்டுள்ளன. அறிக்கையிடும் திகதியன்று மீள் மாற்றுதல் மீது தோன்றுகின்ற வெளிநாட்டு நாணய வேறுபாடுகள் இலாபம் அல்லது நட்டத்தில் இனங்காணப்படுகின்றன.

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	குறிப்பு	வங்கி		தொகுதி	
		2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
வெளிநாட்டு நாணயக் கடன்பாடுகள்	32.1	-	7,118,359	-	7,118,359
மீள்கொள்வனவு ஒப்பந்தங்களின் கீழ் விற்பனைசெய்யப்பட்ட பிணையங்கள்		4,009,801	501,442	12,634,135	3,284,979
ஏனைய வசதிகள்		76,930	66,752	77,121	66,852
மொத்தம்		4,086,731	7,686,553	12,711,256	10,470,191

32.1 வெளிநாட்டு நாணயக் கடன்பாடுகள்

ஐ.அ. டொலர் 35 மில்லியன் தவணைக் கடன்வசதி- வங்கி

இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவசீஸ் வங்கியிடமிருந்து வங்கி, ஐ.அ.டொலர் 35 மில்லியன் தவணைக் கடன்வசதியினைப் பெற்றுக்கொண்டு 2022.02.17 அன்று தீர்ப்பளவுசெய்தது.

உற்பத்தி	ஐ.அ.டொலர் தவணைக் கடன்வசதி
நோக்கம்	இலங்கை அபிவிருத்தி முறிகளில் முதலீடுவதற்கு
பிணையம்	கடன்கொடுநருக்கு ஐ.அ. டொலர் பெயர்குறிக்கப்பட்ட இலங்கை அபிவிருத்தி முறி ஈடு
காலம்	01 ஆண்டு
வட்டி வீதம்	ஆண்டுக்கு 06M LIBOR + 3.50 ஆண்டுக் இரு தடவை செலுத்தப்படும்
மூலதன மீள்கொடுப்பளவு	முதிர்ச்சியில்

கடன்கொடுநரின் பெயர்	கடன் பெறுமதி (ஐ.அ. டொலர்)	2021.12.31 அன்று நிலுவையாகவுள்ள மூலதனம் (ஐ.அ. டொலர்)	கடன்பாட்டுத் திகதி	முதிர்ச்சித் திகதி
இந்தியன் வங்கி	20	20	17.02.21	17.02.22
இந்தியன் ஓவசீஸ் வங்கி	15	15	17.02.21	17.02.22

→ நிதியியல் கூற்றுகளுக்கான குறிப்புகள்

33 பெறுதி நிதியியல் சாதனங்கள்

2022.12.31 அன்றுள்ளவாறு நிதியியல் பொறுப்புகளின் கீழ் வங்கியும் தொகுதியும் பெறுதி சாதனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை.

34 இலாபம் அல்லது நட்டம் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் பொறுப்புகள்

2022.12.31 அன்றுள்ளவாறு இலாபம் அல்லது நட்டம் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் பொறுப்புகளின் கீழ் வங்கியும் தொகுதியும் சாதனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை.

35 கடன்தீர் செலவில் நிதியியல் பொறுப்புகள்

கணக்கீட்டுக் கொள்கை

i. வைப்பாளர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை

சேமிப்பு வைப்புகளையும் தவணை வைப்புகளையும் வைப்பாளர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை உள்ளடக்குகின்றது. ஆரம்ப இனங்காணலைத் தொடர்ந்து விளைவு வட்டி வீத முறையினைப் பயன்படுத்தி கடன்தீர் செலவில் அவை அளவிடப்படுகின்றன. வைப்புகள் மீது செலுத்தப்பட்ட/ செலுத்தத்தக்க வட்டியானது வட்டிச் செலவின் கீழ் வருமானக் கூற்றில் இனங்காணப்படுகின்றன.

ii. மீள்கொள்வனவு ஒப்பந்தங்களின் கீழ் விற்பனைசெய்யப்பட்ட பிணையங்கள்

மீள்கொள்வனவு ஒப்பந்தங்களின் கீழ் விற்பனைசெய்யப்பட்ட பிணையங்களானவை சொத்தாண்மையின் அனைத்து இடநேர்வுகளையும் கைமாறுகளையும் தொகுதி கணிசமாக தக்கவைத்தனால், நிதியியல் நிலைமைக் கூற்றில் இனங்காணப்படாது இருப்பதில்லை. "மீள்கொள்வனவு ஒப்பந்தங்களின் கீழ் விற்பனைசெய்யப்பட்ட பிணையங்கள்" இல் உள்ள பொறுப்பானது கொடுக்கல்வாங்கலின் பொருளாதார ஆதாயத்தினை பிரதிபலிக்கின்றமையினால், கிடைக்கப்பெற்ற தொடர்புடைய காசானது தொகுதியினால் பெற்றுக்கொள்ளப்பட்ட கடனொன்றாக பிரதிபலிக்கின்ற நிதியியல் பொறுப்பாக ஒன்றுசேர்ந்த வட்டி உள்ளடங்கலாக ஒன்றிணைந்த நிதியியல் கூற்றில் இனங்காணப்படுகின்றது. விற்பனை மற்றும் மீள்கொள்வனவு விலைகளுக்கு இடையிலான வேறுபாடு, வட்டிச் செலவுகளாக கொள்ளப்படுவதுடன் அது ஒப்பந்தத்தின் ஆயுட்காலத்தின் மீது விளைவு வட்டி வீதத்தினைப் பயன்படுத்தி திரட்டப்படுகின்றது.

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	குறிப்பு	வங்கி		தொகுதி	
		2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
வைப்பாளர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை	35.1	1,476,739,818	1,428,467,385	1,475,808,557	1,426,724,704
படுகடன் பிணையங்கள் வைத்திருப்போருக்கு செலுத்தப்படவேண்டியவை		-	-	-	-
ஏனைய கடன் பெறுநர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை		16,766,044	7,719,532	18,889,245	27,087,920
மொத்தம்		1,493,505,862	1,436,186,917	1,494,697,802	1,453,812,624

35.1 வைப்பாளர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை பற்றிய பகுப்பாய்வு

35.1 (அ) உற்பத்தி அடிப்படையிலான பகுப்பாய்வு

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
சேமிப்பு வைப்புகள்	264,539,426	325,620,162	264,671,533	326,169,005
நிலையான வைப்புகள்	1,212,200,392	1,102,847,222	1,211,137,024	1,100,555,699
மொத்தம்	1,476,739,818	1,428,467,385	1,475,808,557	1,426,724,704

35. கடன்தீர் செலவில் நிதியியல் பொறுப்புகள் (தொடர்ச்சி)

35.1 வைப்பாளர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை பற்றிய பகுப்பாய்வு (தொடர்ச்சி)

35.1 (ஆ) நானய அடிப்படையிலான பகுப்பாய்வு

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
இலங்கை ரூபா	1,450,270,077	1,412,804,951	1,449,338,815	1,411,062,270
ஐக்கிய அமெரிக்க டொலர்	20,555,276	11,864,407	20,555,276	11,864,407
யூரோ	2,627,795	1,600,785	2,627,795	1,600,785
ஸ்டிரேலிங் பவுண்	2,019,100	1,248,984	2,019,100	1,248,984
அவுஸ்திரேலிய டொலர்	1,266,411	947,398	1,266,411	947,398
யப்பான் யென்	1,160	860	1,160	860
மொத்தம்	1,476,739,818	1,428,467,385	1,475,808,557	1,426,724,704

36 குத்தகைப் பொறுப்புகள்

கணக்கீட்டுக் கொள்கை

குத்தகைப் பொறுப்பின் ஆரம்ப அளவிடு

குத்தகைப் பொறுப்பானது எஞ்சியிருக்கின்ற தவணைக் காலப்பகுதிக்கான எதிர்கால குத்தகை வாடகைகளின் தற்போதய பெறுமதியில் ஆரம்பத்தில் தொடக்கத் திகதியில் அளவிடப்படுகின்றன.

குத்தகைப் பொறுப்பின் தொடர்ந்துவருகின்ற அளவிடு

குத்தகைப் பொறுப்பானது குத்தகை வாடகையுடன் அதிகரிப்பதன் மூலமும் குத்தகைக் கொடுப்பனவுகளை கழிப்பதன் மூலமும் அதனைத் தொடர்ந்து அளவிடப்படுகின்றது.

கழிவு வீதம்

எதிர்கால குத்தகைகளின் தற்போதய பெறுமதியினை நிர்ணயிப்பதற்கு பிரயோகிக்கப்பட்ட கழிவு வீதம், இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட குத்தகைக் காலப்பகுதியினை ஒத்த காலப்பகுதிக்கான திறைசேரி முறி வீதங்களாகும். திறைசேரி முறையின் காலம், குத்தகைக் காலத்தை ஒத்ததாகும். ஏற்புடைய உடன்படிக்கை காலப்பகுதிக்கென திறைசேரி முறி வீதம் காணப்படாதவிடத்து, குத்தகை உடன்படிக்கைக் காலத்தினை விட குறைவான காலத்தின் வீதம் பிரயோகிக்கப்படும்.

36. (அ) குத்தகைப் பொறுப்புகள்

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
ஆரம்ப மீதி	1,292,139	1,274,713	1,333,623	1,320,877
ஆண்டின்போது கூட்டல்கள்	333,617	268,189	333,617	268,189
ஆண்டுக்கான குத்தகை வட்டி	143,696	132,433	148,185	137,339
கழிக்குக: ஆண்டின்போது செலுத்தப்பட்டது	(409,547)	(378,885)	(417,790)	(388,471)
சீராக்கல்	17,325	(4,311)	17,325	(4,311)
இறுதி மீதி	1,377,229	1,292,139	1,414,959	1,333,623

⇒ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

36. குத்தகைப் பொறுப்புகள் (தொடர்ச்சி)

36. (ஆ) முதர்வுப் பகுப்பாய்வு - குத்தகைப் பொறுப்புகள்

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
ஒரு ஆண்டினுள் செலுத்தத்தக்க தொகை	284,277	255,704	286,979	259,413
1-3 ஆண்டினுள் செலுத்தத்தக்க தொகை	491,793	437,071	496,860	442,230
1-5 ஆண்டினுள் செலுத்தத்தக்க தொகை	360,911	277,434	368,393	283,621
5 ஆண்டுகளுக்குப் பின்னர் செலுத்தத்தக்க தொகை	240,249	321,929	262,727	348,359
மொத்தம்	1,377,229	1,292,139	1,414,959	1,333,623

37 வழங்கப்பட்ட படுகடன் பிணையங்கள்

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	குறிப்பு	வங்கி		தொகுதி	
		2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
பிள்ளிகழுவப் பொறுப்புகள்					
வங்கியினால் வழங்கப்பட்ட தொகுதிக்கடன்கள்	37.1	5,108,493	5,087,337	5,108,493	5,087,337
ஏனைய துணைநிறுவனங்களால் வழங்கப்பட்ட தொகுதிக்கடன்கள்		-	-	73,555	89,558
		5,108,493	5,087,337	5,182,049	5,176,895
பிள்ளிகழுவற்ற பொறுப்புகள்					
வங்கியினால் வழங்கப்பட்ட தொகுதிக்கடன்கள்	37.2	18,669,762	32,441,680	18,669,762	32,441,680
மொத்தம்		23,778,255	37,529,017	23,851,810	37,618,575
1 ஆண்டினுள் செலுத்தப்படவேண்டியவை		328,715	773,327	402,271	862,885
1 ஆண்டின் பின்னர் செலுத்தப்படவேண்டியவை		18,449,539	31,755,690	18,449,539	31,755,690
நிலையானவை		5,000,000	5,000,000	5,000,000	5,000,000
மொத்தம்		23,778,255	37,529,017	23,851,810	37,618,575

37. வழங்கப்பட்ட படுகடன் பிணையங்கள் (தொடர்ச்சி)

37.1 பின்நிகழ்வுப் பொறுப்புகள்

கணக்கீட்டுக் கொள்கை

நீண்ட கால நிதியளித்தல் தேவைகளுக்காக தொகுதியினால் கடன்பெறப்பட்ட நிதியங்களை இவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. ஆரம்ப இனங்காணலை தொடர்ந்து, தொகுதி அவற்றை சீரமைப்பு பெறுமதியில் நிமிக்கின்றவிடத்து தவிர, இவை, இலாபம் அல்லது நட்டம் ஊடாக விளைவு வட்டி வீத முறையினை பயன்படுத்தி அவற்றின் கடன்தீர் செலவில் அளவிடப்பட்டுள்ளன. செலுத்தப்பட்ட/செலுத்தப்படத்தக்க வட்டி இலாபத்தில் அல்லது நட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளது.

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	குறிப்பு	வங்கி		தொகுதி	
		2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
சனவரி 1 அன்று உள்ளவாறு மீதி		5,000,000	11,000,000	5,000,000	11,000,000
ஆண்டின் போது கடன்பெற்ற தொகை		-	-	-	-
ஆண்டின் போதான மீள்கொடுப்பனவுகள்/மீட்புகள்		-	(6,000,000)	-	(6,000,000)
உப மொத்தம்		5,000,000	5,000,000	5,000,000	5,000,000
செலாவணி வீத மாறுபாடு		-	-	-	-
டிசம்பர் 31 அன்று உள்ளவாறு மீதி (கடன்தீர்க்கப்பட்ட வட்டி மற்றும் கொடுக்கல்வாங்கல் செலவுக்கான சீர்படுத்தலுக்கு முன்னர்)		5,000,000	5,000,000	5,000,000	5,000,000
கடன்தீர்க்கப்படாத கொடுக்கல்வாங்கல் செலவு		-	-	-	-
கடன்தீர்க்கப்பட்ட செலுத்தத்தக்க வட்டியின் தேறிய தாக்கம்.		108,493	87,337	108,493	87,337
டிசம்பர் 31 அன்றுள்ளவாறு சீர்செய்யப்பட்ட மீதி		5,108,493	5,087,337	5,108,493	5,087,337
பின்நிகழ்வுப் பொறுப்புகள்					
மிகக்கும் வீத பின்நிகழ்வுப் பொறுப்புகள்	37.1.1	5,108,493	5,087,337	5,108,493	5,087,337
மொத்தம்		5,108,493	5,087,337	5,108,493	5,087,337

37.1.2 மிகக்கும் வீத பின்நிகழ்வுப் பொறுப்புகள்

தொகுதிக்கடன் வழங்கல் விபரங்கள்

தொகுதிக்கடன் வழங்கலின் அடிப்படை நோக்கம், வங்கியின் மேலதிக அடுக்கு I மூலதனப் போதுமை விகிதாசாரத்தினை மேம்படுத்தி வங்கியின் கடன்வழங்கல் செயற்பாடுகளுக்கு நிதியளிக்கும் பொருட்டு வங்கியின் மூலதனத்தை அதிகரிப்பதாகும்.

2022 டிசம்பர் 31 அன்றுள்ளவாறு செலுத்தவேண்டியுள்ள வங்கியின் பின்நிகழ்வுப் பொறுப்புகள், 1971 இன் 30 ஆம் இலக்க தேசிய சேமிப்பு வங்கிச் சட்டத்தின் ஏற்பாட்டின் கீழ் தனிப்பட்ட இடம்பெறுதலாக 2020.10.27 அன்று வழங்கப்பட்ட ரூ. 5,000 மில்லியன் ரூ. 100.00 கொண்ட தரப்படுத்தப்பட்ட, பிணையளிக்காத, பின்நிகழ்வு, நிலையான மற்றும் மீட்கத்தக்க தொகுதிக்கடனை உள்ளடக்குகின்றது. தொகுதிக்கடனானது லங்கா ரேடிங் இடமிருந்து AA தரப்படுத்தலை கொண்டிருந்தது.

➔ நிதியியல் கூற்றுகளுக்கான குறிப்புகள்

37. வழங்கப்பட்ட படுகடன் பிணையங்கள் (தொடர்ச்சி)

37.1 பின்நிகழ்வுப் பொறுப்புகள் (தொடர்ச்சி)

வகை	முகப் பெறுமதி ரூ. '000	வட்டி வீதம் %	மீளகொடுப்பனவுத் தவணைகள்	வழங்கல் திகதி	முதிர்ச்சித் திகதி	செயற்படுத்தக்க வரூடாந்த விளைவு		வங்கி		தொகுதி	
						2022 %	2021 %	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
வங்கியினால் வழங்கப்பட்டவை											
மிதக்கும் வீதம்	5,000,000	ஆண்டுக்கு ஆறு (06) மாத தி. உண்டியல் வீதம் + 1.50%	நிலையான	27/10/2020	நிலையான	12.36	9.89	5,000,000	5,000,000	5,000,000	5,000,000
செலுத்தப்படத்தக்க வட்டி								108,493	87,337	108,493	87,337
மொத்தம்								5,108,493	5,087,337	5,108,493	5,087,337

*வட்டிக் கொடுப்பனவுத் தவணை ஆண்டுக்கு இருமுறை

வழங்குநர் முடிவுறுத்துகின்ற பட்சத்தில், மேற்குறித்த பொறுப்புகள் வைப்பாளர்களின் உரிமைக்கோரிக்கைகளுக்கும் அனைத்து ஏனைய வழங்குநரின் கடன்கொடுநர்களுக்கும் பின்நிகழ்வுசெய்யப்படும்.

37.2 பின்நிகழ்வற்ற பொறுப்புகள்

கணக்கீட்டுக் கொள்கை

நீண்ட கால நிதியளித்தல் தேவைகளுக்காக தொகுதியினால் கடன்பெறப்பட்ட நிதியங்களை இவை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. ஆரம்ப இனங்காணலை தொடர்ந்து, இலாபம் அல்லது நட்டம் ஊடாக தொகுதி அவற்றை சீரமைப்பு பெறுமதியில் நிமிக்கின்றவிடத்து தவிர, இவை, விளைவு வட்டி வீத முறையினை பயன்படுத்தி அவற்றின் கடன்தீர் செலவில் அளவிடப்பட்டுள்ளன. செலுத்தப்பட்ட/செலுத்தத்தக்க வட்டி இலாபத்தில் அல்லது நட்டத்தில் இனங்காணப்பட்டுள்ளது.

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	குறிப்பு	வங்கி		தொகுதி	
		2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
சனவரி 1 அன்று உள்ளவாறு மீதி		31,541,000	20,000,000	31,541,000	20,000,000
ஆண்டின் போது கடன்பெற்ற தொகை		-	11,541,000	-	11,541,000
ஆண்டின் போதான மீளகொடுப்பனவுகள்/மீட்புகள்		(13,677,000)	-	(13,677,000)	-
உப மொத்தம்		17,864,000	31,541,000	17,864,000	31,541,000
செலாவணி வீத மாறுபாடு		-	-	-	-
டிசம்பர் 31 அன்று உள்ளவாறு மீதி (கடன்தீர்க்கப்பட்ட வட்டி மற்றும் கொடுக்கல்வாங்கல் செலவுக்கான சீர்படுத்தலுக்கு முன்னர்)		17,864,000	31,541,000	17,864,000	31,541,000
கடன்தீர்க்கப்படாத கொடுக்கல்வாங்கல் செலவு		-	-	-	-
கடன்தீர்க்கப்பட்ட செலுத்தத்தக்க வட்டியின் தேறிய தாக்கம்.		805,762	900,680	805,762	900,680
டிசம்பர் 31 அன்றுள்ளவாறு சீரமைக்கப்பட்ட மீதி		18,669,762	32,441,680	18,669,762	32,441,680
பின்நிகழ்வற்ற பொறுப்புகள்					
2019 இல் வழங்கப்பட்ட தொகுதிக்கடன்கள் (20 பில்லியன்)	37.2.1	6,543,222	20,685,990	6,543,222	20,685,990
2021 இல் வழங்கப்பட்ட தொகுதிக்கடன்கள் (11.5 பில்லியன்)	37.2.2	12,126,539	11,755,690	12,126,539	11,755,690
மொத்தம்		18,669,762	32,441,680	18,669,762	32,441,680

37. வழங்கப்பட்ட படுகடன் பிணையங்கள் (தொடர்ச்சி)

37.2 பின்நிகழ்வற்ற பொறுப்புகள் (தொடர்ச்சி)

37.2.1 2019 இல் வழங்கப்பட்ட தொகுதிக்கடன்கள் (20 பில்லியன்)

தொகுதிக்கடன் வழங்கல் விபரங்கள்

தொகுதிக்கடன் வழங்கலின் நோக்கம், இலங்கை மத்திய வங்கியுடனான ஐஅடொ/ரூபாய் பரஸ்பர பரிமாற்றல் ஒப்பந்த உடன்படிக்கையை திருபிக் கொள்வதற்கு தேவையான நிதியளித்தலுக்கு பகுதியளவில் நிதியளிப்பதாகும். 2022 டிசம்பர் 31 அன்றுள்ளவாறு செலுத்தவேண்டியுள்ள வங்கியின் தொகுதிக்கடன், 1971 இன் 30 ஆம் இலக்க தேசிய சேமிப்பு வங்கிச் சட்டத்தின் ஏற்பாட்டின் கீழ் தனிப்பட்ட இடம்பெறுதலாக 2019.09.10 அன்று வழங்கப்பட்ட ரூ.6,323 மில்லியன் ரூ. 100.00 கொண்ட பட்டியலிடப்படாத, தரப்படுத்தப்பட்ட, முன்நிகழ்வு, பிணையளிக்காத, மீட்கத்தக்க தொகுதிக்கடனை உள்ளடக்குகின்றது. வழங்கலுக்கான நம்பக்கைப்பொறுப்பாளராக என்எஸ்பி நிதி முகாமைத்துவக் கம்பனி செயற்பட்டதுடன் இவ்வழங்கல் லங்கா ரேடிங் இடமிருந்து AA+ தரப்படுத்தலை பெற்றதாகும்.

வகை	முகப் பெறுமதி ரூ. '000	வட்டி வீதம் %	மீள்கொடுப்பனவுத் தவணைகள்	வழங்கல் திகதி	முதிர்ச்சித் திகதி	செயற்படுத்தக்க வருடாந்த விளைவு		வங்கி		தொகுதி	
						2022 %	2021 %	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
வங்கியினால் வழங்கப்பட்டவை											
நிலையான வீதம் 3 ஆண்டுகள்	13,677,000	ஆண்டுக்கு 11%	முதிர்ச்சியில்	2019.09.10	2022.09.10	-	11.00	-	13,677,000	-	13,677,000
நிலையான வீதம் 5 ஆண்டுகள்	6,323,000	ஆண்டுக்கு 11.25%	முதிர்ச்சியில்	2019.09.10	2024.09.10	11.57	11.25	6,323,000	6,323,000	6,323,000	6,323,000
செலுத்தத்தக்க வட்டி								220,222	685,990	220,222	685,990
மொத்தம்	20,000,000							6,543,222	20,685,990	6,543,222	20,685,990

* வட்டிக் கொடுப்பனவுப் தவணை ஆண்டுதோறும்

37.2.2 2021 இல் வழங்கப்பட்ட தொகுதிக்கடன்கள் (11.5 பில்லியன்)

தொகுதிக்கடன் வழங்கல் விபரங்கள்

தொகுதிக்கடன் வழங்கல் ஊடாகத் திரட்டிய நிதியம் 5 ஆண்டுகளுக்கும் அதற்கு மேலும் அவசியமான உறுதியான நிதியளித்தலை வழங்கும் எனபதுடன் வங்கியின் கடன்வழங்கல் சொத்துப்பட்டியலை மேலும் விரிவுபடுத்தும். தொகுதிக்கடன் பெறுகைகள், அனைத்து ஏற்படைய ஒழுங்குவிதிகளுக்கும் உட்பட்டு சாதாரண தொழில் நடவடிக்கையில் பகிரந்தளிக்கப்படும். 2022 டிசம்பர் 31 அன்றுள்ளவாறு செலுத்தவேண்டியுள்ள வங்கியின் தொகுதிக்கடன், 1971 இன் 30 ஆம் இலக்க தேசிய சேமிப்பு வங்கிச் சட்டத்தின் ஏற்பாட்டின் கீழ் தனிப்பட்ட இடம்பெறுதலாக 2021 செப்டம்பர் 23 அன்று வழங்கப்பட்ட ரூ. 11,541 மில்லியன் ரூ. 100.00 கொண்ட பட்டியலிடப்படாத, தரப்படுத்தப்பட்ட, மீட்கத்தக்க, முன்நிகழ்வு தொகுதிக்கடனை உள்ளடக்குகின்றது. வழங்கலுக்கான நம்பக்கைப்பொறுப்பாளராக என்எஸ்பி நிதிமுகாமைத்துவக் கம்பனி செயற்பட்டதுடன் இவ்வழங்கல் லங்கா ரேடிங் இடமிருந்து AA+ தரப்படுத்தலை பெற்றதாகும்.

வகை	முகப் பெறுமதி ரூ. '000	வட்டி வீதம் %	மீள்கொடுப்பனவுத் தவணைகள்	வழங்கல் திகதி	முதிர்ச்சித் திகதி	செயற்படுத்தக்க வருடாந்த விளைவு		வங்கி		தொகுதி	
						2022 %	2021 %	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
வங்கியினால் வழங்கப்பட்டவை											
நிலையான வீதம் 5 ஆண்டுகள்	1,016,000	8.50%	முதிர்ச்சியில்	2021.09.24	2026.09.23	8.68	8.68	1,016,000	1,016,000	1,016,000	1,016,000
நிலையான வீதம் 5 ஆண்டுகள்	9,000,000	6 மாதங்கள் AWPLR + 1.00%	முதிர்ச்சியில்	2021.09.24	2026.09.23	20.89	6.81	9,000,000	9,000,000	9,000,000	9,000,000
மிதக்கும் வீதம் 7 ஆண்டுகள்	1,525,000	6 மாதங்கள் AWPLR + 1.00%	முதிர்ச்சியில்	2021.09.24	2028.09.22	20.89	6.81	1,525,000	1,525,000	1,525,000	1,525,000
செலுத்தத்தக்க வட்டி								585,539	214,690	585,539	214,690
மொத்தம்	11,541,000							12,126,539	11,755,690	12,126,539	11,755,690

* வட்டிக் கொடுப்பனவுப் தவணை ஆண்டுதோறும்

→ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

38 ஓய்வு நலக் கடப்பாடுகள்

கணக்கீட்டுக் கொள்கை

நிதியளிக்கப்படாத கடந்த காலச் சேவைச் செலவானது கணிப்பீட்டு மதிப்பீட்டின் மீது ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தில் இனங்காணப்படுகின்றது.

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	குறிப்பு	வங்கி		தொகுதி	
		2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
ஓய்வுதியத் திட்டம் 1 இற்கான ஏற்பாடு	38. (அ) 1	8,764,681	4,921,358	8,764,681	4,921,358
ஓய்வுதியத் திட்டம் 11 இற்கான ஏற்பாடு	38. (அ) 2	-	-	-	-
மருத்துவ உதவித் திட்டத்திற்கான ஏற்பாடு	38. (அ) 3	3,724,231	3,669,284	3,724,231	3,669,284
பணிக்கொடை ஏற்பாடு	38. (அ) 4	-	-	58,939	46,783
மொத்தம்		12,488,912	8,590,642	12,547,851	8,637,425

38. (அ) வரையறைசெய்யப்பட்ட நலத் திட்டங்கள்

வங்கி, இரு வேறான ஓய்வுதிய திட்டங்களை தாபித்துள்ளது. ஓய்வுதிய திட்டம் I இது 1995 ஒக்டோபர் 01ம் திகதிக்கு முன்னர் இணைந்த நிரந்தர ஊழியர்களுக்கானது. அத்துடன் ஓய்வுதிய திட்டம் II, இது 1995 ஒக்டோபர் 01ம் திகதிக்கு பின்னர் இணைந்த நிரந்தர ஊழியர்களுக்கானது. ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான மருத்துவ உதவித் திட்டமும் காணப்படுகின்றது.

இத்திட்டங்களின் சொத்துகள் வங்கியின் சொத்துகளில் இருந்து சுயாதீனமாக வைக்கப்பட்டுள்ளதுடன் நம்பிக்கை நிதிய ஓய்வளிப்பில் ஏற்பாடு செய்யப்பட்டவாறும்/தொடர்புடைய நிதியங்களின் விதிகளுக்கு அமைவாகவும் முகாமைத்துவம் மற்றும் ஊழியர்களை பிரதிநிதித்துவம் செய்கின்ற நம்பிக்கையாளர்கள் சபை/முகாமையாளர்களினால் நிர்வகிக்கப்படுகின்றது.

அனைத்து நிதியங்களும் உறுப்பினர்களால் நியமிக்கப்பட்ட பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் ஒன்றினால்/நிறுவனங்களினால் வங்கியின் கணக்காய்விலிருந்து சுயாதீனமாக வருடாந்த கணக்காய்விற்கு உட்படுகின்றன அத்துடன் இந்நிதியங்களை ஆளுகின்ற விதிகளுக்கு அமைவாக கணிப்பீட்டு மதிப்பீடுகள் குறைந்தது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படுகின்றன.

2022 டிசம்பர் 31 அன்றுள்ளவாறு வங்கியின் ஓய்வு நலக் கடப்பாடுகள் பற்றிய தொகுப்பு கீழே தரப்பட்டுள்ளது.

2022 டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	ஓய்வுதிய திட்டம் I ரூ. '000	ஓய்வுதிய திட்டம் II* ரூ. '000	ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான மருத்துவ உதவித் திட்டம் ரூ. '000	மொத்தம் ரூ. '000
வரையறைசெய்யப்பட்ட நலக் கடப்பாட்டின் தற்போதைய பெறுமதி	(18,960,877)	(2,401,307)	(4,177,939)	(25,540,123)
திட்டச் சொத்தின் சீர்மதிப்புப் பெறுமதி	10,196,196	4,766,699	453,708	15,416,603
நிதியியல் நிலைக் கூற்றில் இனங்காணப்பட்ட தேறிய (பொறுப்பு)/சொத்து	(8,764,681)	2,365,392	(3,724,231)	(10,123,520)

*ஓய்வுதியத் திட்டம் II இற்கான தேறிய சொத்து இனங்காணப்பட்டமையினால், இது, 332 ஆம் பக்கத்தில் குறிப்பு 31 இல் ஏனைய சொத்துகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

2021 டிசம்பர் 31 அன்றுள்ளவாறு வங்கியின் ஓய்வு நலக் கடப்பாடுகள் பற்றிய தொகுப்பு கீழே தரப்பட்டுள்ளது.

2021 டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	ஓய்வுதிய திட்டம் I ரூ. '000	ஓய்வுதிய திட்டம் II ரூ. '000	ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான மருத்துவ உதவித் திட்டம் ரூ. '000	மொத்தம் ரூ. '000
வரையறைசெய்யப்பட்ட நலக் கடப்பாட்டின் தற்போதைய பெறுமதி	(18,362,021)	(4,303,504)	(4,345,781)	(27,011,305)
திட்டச் சொத்தின் சீர்மதிப்புப் பெறுமதி	13,440,663	4,701,219	676,497	18,818,379
நிதியியல் நிலைக் கூற்றில் இனங்காணப்பட்ட தேறிய (பொறுப்பு)/சொத்து	(4,921,358)	397,716	(3,669,284)	(8,192,927)

38. ஓய்வு நலக் கடப்பாடுகள் (தொடர்ச்சி)

38. (அ) வரையரைசெய்யப்பட்ட நலத் திட்டங்கள் (தொடர்ச்சி)

38. (அ) 1 தேசிய சேமிப்பு வங்கியின் உழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம் I

ஓய்வூதிய திட்டம் I

2022 டிசம்பர் 31 அன்று உள்ளவாறான ஓய்வூதிய திட்டம் I இன் கணிப்பீடானது தொழில்சார் கணிப்பீட்டு நிறுவனமொன்றான எக்ஸ்டிரியல் அன்ட் மெனேஜ்மென்ட் கொல்சுல்டன்ஸ் (பிரைவட்) லிமிடெட் இன் கணிப்பீட்டு நிறுவனத்தின் இணை உறுப்பினரான திரு எம் பூபாலநாதன் என்பவரினால் 2022 டிசம்பர் 31 அன்று மேற்கொள்ளப்பட்டது.

2022 டிசம்பர் 31 வரையான திகதிக்கு ஊழியர்களினால் சம்பாதிக்கப்பட்ட எதிர்வுகூறப்பட்ட நலன்களின் மதிப்பீட்டின் தற்போதைய பெறுமதியை ஒதுக்கீடுசெய்வதற்காக எதிர்வுகூறப்பட்ட அலகு வரவு முறை பயன்படுத்தப்பட்டது.

	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
(அ) நிதியியல் நிலைக் கூற்றில் இனங்காணப்பட்ட தேறிய சொத்து/(பொறுப்பு)				
வரையரைசெய்யப்பட்ட நலக் கடப்பாட்டின் தற்போதைய பெறுமதி	(18,960,877)	(18,362,021)	(18,960,877)	(18,362,021)
திட்டச் சொத்தின் சீர்மதிப்புப் பெறுமதி	10,196,196	13,440,663	10,196,196	13,440,663
மொத்தம்	(8,764,681)	(4,921,358)	(8,764,681)	(4,921,358)
(ஆ) வருமானக் கூற்றில் இனங்காணப்பட்ட தொகை				
கடந்தகால சேவைச் செலவு	300,204	(339,925)	300,204	(339,925)
நடப்புச் சேவைச் செலவு	81,799	69,013	81,799	69,013
கடப்பாடு மீதான வட்டி	2,111,632	1,806,917	2,111,632	1,806,917
திட்டச் சொத்துகள் மீது எதிர்பார்க்கப்பட்ட வருவாய்	(1,545,676)	(1,210,020)	(1,545,676)	(1,210,020)
தேறிய நலச் செலவு	947,960	325,985	947,960	325,985
(இ) ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தில் இனங்காணப்பட்ட தொகை				
ஏற்பாட்டுச் சீராக்கம்	(3,324)	5,083	(3,324)	5,083
நடைமுறை (இலாபம்/நட்டம்)	5,444,669	464,316	5,444,669	464,316
ஊகங்களின் மாற்றங்களினால் ஏற்பட்ட (இலாபம்/நட்டம்)	(5,002,563)	(4,189,720)	(5,002,563)	(4,189,720)
திட்டச் சொத்துகள் மீதான கணிப்பீட்டு (இலாபம்/நட்டம்)	2,784,413	1,349,879	2,784,413	1,349,879
மொத்தம்	3,223,195	(2,370,442)	3,223,195	(2,370,442)
(ஈ) திட்டச் சொத்துக்களின் சீர்மதிப்பு பெறுமதியிலான மாற்றங்கள் பின்வருமாறு				
திட்டச் சொத்துகளின் ஆரம்ப சீர்மதிப்புப் பெறுமதி	13,440,663	15,125,251	13,440,663	15,125,251
திட்டச் சொத்துகள் மீது எதிர்பார்க்கப்பட்ட வருவாய்	1,545,676	1,210,020	1,545,676	1,210,020
உண்மையான தொழில்துறர் பங்களிப்பு	331,156	490,313	331,156	490,313
செலுத்தப்பட்ட நன்மைகள்	(2,336,886)	(2,035,043)	(2,336,886)	(2,035,043)
திட்டச் சொத்துகள் மீதான கணிப்பீட்டு இலாபம்/நட்டம்	(2,784,413)	(1,349,879)	(2,784,413)	(1,349,879)
திட்டச் சொத்துகளின் இறுதி சீர்மதிப்புப் பெறுமதி	10,196,196	13,440,663	10,196,196	13,440,663
(உ) வரையரைசெய்யப்பட்ட நலக் கடப்பாடுகளின் நடப்பு பெறுமதியிலான மாற்றங்கள் பின்வருமாறு				
ஆரம்ப வரையரை செய்யப்பட்ட நலக் கடப்பாடு	18,362,021	22,586,463	18,362,021	22,586,463
வட்டிச் செலவு	2,111,632	1,806,917	2,111,632	1,806,917
கடந்தகால சேவைச் செலவு	300,204	(339,925)	300,204	(339,925)
நடப்புச் சேவைச் செலவு	81,799	69,013	81,799	69,013
செலுத்தப்பட்ட நலன்கள்	(2,336,886)	(2,035,043)	(2,336,886)	(2,035,043)
ஊகங்களில் மாற்றங்கள் காரணமாக (இலாபம்/நட்டம்)	(5,002,563)	(4,189,720)	(5,002,563)	(4,189,720)
கடப்பாடுகள் மீதான கணிப்பீட்டு (இலாபம்/நட்டம்)	5,444,669	464,316	5,444,669	464,316
இறுதி வரையரைசெய்யப்பட்ட நலக் கடப்பாடுகள்	18,960,877	18,362,021	18,960,877	18,362,021

→ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

38. ஓய்வு நலக் கடப்பாடுகள் (தொடர்ச்சி)

38. (அ) வரையரைசெய்யப்பட்ட நலத் திட்டங்கள் (தொடர்ச்சி)

38. (அ) 1 தேசிய சேமிப்பு வங்கியின் உழியர்களுக்கான ஓய்வுதீயத் திட்டம் I

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
(ஊ) வரையரைசெய்யப்பட்ட சொத்துகள் பின்வருவனவற்றை உள்ளடக்கும்				
திறைசேரி முறிகள்	5,350,293	6,725,955	5,350,293	6,725,955
திறைசேரி உண்டியல்கள்	372,010	738,509	372,010	738,509
நிலையான வைப்புகள்	1,341,909	383,971	1,341,909	383,971
மீள் விற்பனை உடன்படிக்கையின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட பிணையங்கள்	71,550	1,497,120	71,550	1,497,120
தொகுதிக்கடன்கள்	2,314,221	3,767,693	2,314,221	3,767,693
நம்பிக்கைப் பொறுப்புச் சான்றிதழ்கள்	281,971	402,656	281,971	402,656
வங்கியில் உள்ள காசு	50	2,285	50	2,285
ஏனைய சொத்துகள்/(பொறுப்புகள்)	464,192	(77,526)	464,192	(77,526)
மொத்தம்	10,196,196	13,440,663	10,196,196	13,440,663

	வங்கியும் தொகுதியும்	
	2022 ரூ. '000	2021 ரூ. '000
(எ) வரையரைசெய்யப்பட்ட நலக் கடப்பாடுகளின் முதிர்வுப் பகுப்பாய்வு - எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுசேர்ந்த நலக் கொடுப்பனவுகளின் தற்போதைய பெறுமதி		
எதிர்பாரும் ஆண்டுகளில் வரையரைசெய்யப்பட்ட நலக் கடப்பாடுகளின் தற்போதைய பெறுமதி பரம்பல்		
ஒரு ஆண்டைவிடக் குறைவானது	2,616,030	1,905,908
1-2 ஆண்டுகளுக்கு இடைப்பட்டது	4,226,679	3,339,975
3-5 ஆண்டுகளுக்கு இடைப்பட்டது	4,735,755	4,077,969
6-10 ஆண்டுகளுக்கு இடைப்பட்டது	4,362,527	4,679,075
10 ஆண்டுகளைத் தாண்டியது	3,019,886	4,359,094
மொத்தம்	18,960,877	18,362,021

	ஓய்வுதீயத் திட்டம் I 2022	ஓய்வுதீயத் திட்டம் I 2021
(ஏ) கணிப்பீட்டு ஊகங்கள்		
எதிர்கால சம்பள அதிகரிப்பு வீதம் (%)	15.00	8.00
கழிவு வீதம் (%)	18.00	11.50
எதிர்கால வாழ்கைச்செலவுப் படி அதிகரிப்பு (%)	8.00	5.50
இறப்பு வீதம் (%)	GA 1983 இறப்பு வீத அட்டவணை	GA 1983 இறப்பு வீத அட்டவணை
ஓய்வுபெறும் வயது	60 வருடங்கள்	62 வருடங்கள்
சாதாரண கொடுப்பனவு முறை	மாதாந்தம்	மாதாந்தம்

➔ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

38. ஓய்வு நலக் கடப்பாடுகள் (தொடர்ச்சி)

38. (அ) வரையறைசெய்யப்பட்ட நலத் திட்டங்கள் (தொடர்ச்சி)

38. (அ) 1 தேசிய சேமிப்பு வங்கியின் உழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம் I (தொடர்ச்சி)

(ஏ) கணிப்பீட்டு ஊகங்கள் (தொடர்ச்சி)

புரள்வு வீதம்

வயது	2022 %	2021 %
20	0.3	0.3
25	0.3	0.3
30	0.3	0.3
35	0.3	0.3
40	0.3	0.3
45	0.3	0.3
50	0.3	0.3
55	0.3	0.3
56	0.3	0.3
57	0.3	0.3
58	0.3	0.3
59	0.3	0.3

(ஐ) பின்வரும் ஊகங்களில் அதிகரிப்பு/குறைப்பு கீழே காட்டப்பட்டவாறு வரையறை செய்யப்பட்ட நலக் கடப்பாடுகளின் தற்போதைய பெறுமதியில் தாக்கத்தை ஏற்படுத்தும்

	ஓய்வூதியத்திட்டம் I (வங்கியும் தொகுதியும்)			
	2022		2021	
	1% அதிகரிப்பு	1% அதிகரிப்பு	1% அதிகரிப்பு	1% அதிகரிப்பு
எதிர்கால சம்பள அதிகரிப்பு வீதம்	19,007,159	18,916,093	18,453,211	18,275,791
கழிவு வீதம்	17,771,396	19,675,544	17,202,669	19,672,818

38. (அ) 2 தேசிய சேமிப்பு வங்கியின் உழியர்களுக்கான ஓய்வூதிய திட்டம் II

2022 டிசம்பர் 31 அன்று உள்ளவாறான ஓய்வூதிய திட்டம் I இன் கணிப்பீடானது தொழில்சார் கணிப்பீட்டு நிறுவனமொன்றான எக்ஞரியல் அன்ட் மெனேஜ்மென்ட் கொல்சல்டன்ஸ் (பிரைவட்) லிமிடெட் இன் கணிப்பீட்டு நிறுவனத்தின் இணை உறுப்பினரான திரு எம் பூபாலநாதன் என்பவரினால் 2022 டிசம்பர் 31 அன்று மேற்கொள்ளப்பட்டது.

2022 டிசம்பர் 31 வரையான திகதிக்கு ஊழியர்களினால் சம்பாதிக்கப்பட்ட எதிர்வுகூறப்பட்ட நலன்களின் மதிப்பீட்டின் தற்போதைய பெறுமதியை ஒதுக்கீடுசெய்வதற்காக எதிர்வுகூறப்பட்ட அலகு வரவு முறை பயன்படுத்தப்பட்டது.

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
(அ) நிதியியல் நிலைக் கூற்றில் இனங்காணப்பட்ட தேறிய சொத்து/(பொறுப்பு)				
வரையறைசெய்யப்பட்ட நலக்கடப்பாட்டின் தற்போதைய பெறுமதி	(2,401,307)	(4,303,504)	(2,401,307)	(4,303,504)
திட்டச் சொத்தின் சீர்மதிப்புப் பெறுமதி	4,766,699	4,701,219	4,766,699	4,701,219
மொத்தம்	2,365,392	397,716	2,365,392	397,716

→ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

38. ஓய்வு நலக் கடப்பாடுகள் (தொடர்ச்சி)

38. (அ) வரையரைசெய்யப்பட்ட நலத் திட்டங்கள் (தொடர்ச்சி)

38. (அ) 2 தேசிய சேமிப்பு வங்கியின் உழியர்களுக்கான ஓய்வுதிய திட்டம் II (தொடர்ச்சி)

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
(ஆ) வருமானக் கூற்றில் இனங்காணப்பட்ட தொகை				
கடந்தகாலச் சேவைச் செலவு	363,412	473,813	363,412	473,813
நடப்பு சேவைச் செலவு	455,254	392,324	455,254	392,324
கடப்பாடு மீதான வட்டிச்	494,903	374,951	494,903	374,951
திட்டச் சொத்துகள் மீது எதிர்பார்க்கப்பட்ட வருவாய்	(540,640)	(348,019)	(540,640)	(348,019)
நிதி முகாமைத்துவக் கம்பனி பங்களிப்பு	(1,145)	(924)	-	-
தேறிய நலச் செலவு	771,784	892,145	772,929	893,069
(இ) ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தில் இனங்காணப்பட்ட தொகை				
ஏற்பாட்டுச் சீராக்கம்	(3,390)	(644)	(3,390)	(644)
நடைமுறை (இலாபம்/நட்டம்)	(152,691)	688,343	(152,691)	688,343
ஊகங்களின் மாற்றங்களினால் ஏற்பட்ட (இலாபம்/நட்டம்)	(3,026,909)	(1,995,530)	(3,026,909)	(1,995,530)
திட்டச் சொத்துகள் மீதான கணிப்பீட்டு (இலாபம்/நட்டம்)	1,257,400	390,406	1,257,400	390,406
மொத்தம்	(1,925,591)	(917,426)	(1,925,591)	(917,426)
(ஈ) திட்டச் சொத்துக்களின் சீர்மதிப்பு பெறுமதியிலான மாற்றங்கள் பின்வருமாறு				
திட்டச் சொத்துக்களின் சீர்மதிப்பு பெறுமதி	4,701,219	4,094,336	4,701,219	4,094,336
திட்டச் சொத்துகள் மீது எதிர்பார்க்கப்பட்ட வருவாய்	540,640	348,019	540,640	348,019
உண்மையான தொழில்துறர் பங்களிப்பு	818,404	690,858	818,404	690,858
செலுத்தப்பட்ட நன்மைகள்	(36,165)	(41,587)	(36,165)	(41,587)
திட்டச் சொத்துகள் மீதான கணிப்பீட்டு இலாபம்/நட்டம்	(1,257,400)	(390,406)	(1,257,400)	(390,406)
திட்டச் சொத்துகளின் இறுதி சீர்மதிப்புப் பெறுமதி	4,766,699	4,701,219	4,766,699	4,701,219
(உ) வரையரைசெய்யப்பட்ட நலக் கடப்பாடுகளின் நடப்பும் பெறுமதியிலான மாற்றங்கள் பின்வருமாறு				
ஆரம்ப வரையரைசெய்யப்பட்ட நலக் கடப்பாடு	4,303,503	4,411,190	4,303,503	4,411,190
வட்டிச் செலவு	494,903	374,951	494,903	374,951
கடந்த காலச் சேவைச் செலவு	363,412	473,813	363,412	473,813
நடப்பு சேவைச் செலவு	455,254	392,324	455,254	392,324
செலுத்தப்பட்ட நலன்கள்	(36,165)	(41,587)	(36,165)	(41,587)
ஊகங்களின் மாற்றங்கள் காரணமாக (இலாபம்/நட்டம்)	(3,026,909)	(1,995,530)	(3,026,909)	(1,995,530)
கடப்பாடுகள் மீதான கணிப்பீட்டு (இலாபம்/நட்டம்)	(152,691)	688,343	(152,691)	688,343
இறுதி வரையரைசெய்யப்பட்ட நலக் கடப்பாடுகள்	2,401,307	4,303,503	2,401,307	4,303,503

38. ஓய்வு நலக் கடப்பாடுகள் (தொடர்ச்சி)

38. (அ) வரையரைசெய்யப்பட்ட நலத் திட்டங்கள் (தொடர்ச்சி)

38. (அ) 2 தேசிய சேமிப்பு வங்கியின் உழியர்களுக்கான ஓய்வுத் திட்டம் II (தொடர்ச்சி)

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
(ஊ) வரையரைசெய்யப்பட்ட சொத்துகள் பின்வருவனவற்றை உள்ளடக்கும்:				
திறைசேரி முறிகள்	2,645,521	2,970,723	2,645,521	2,970,723
திறைசேரி உண்டியல்கள்	279,703	397,163	279,703	397,163
தொகுதிக் கடன்கள்	573,509	511,976	573,509	511,976
நிலையான வைப்புகள்	725,078	532,920	725,078	532,920
நம்பிக்கைப் பொறுப்புச் சான்றிதழ்கள்	196,827	193,289	196,827	193,289
மீள் விற்பனை உடன்படிக்கையின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட பிணையங்கள்	53,468	131,820	53,468	131,820
சேமிப்புகள்	959	4,727	959	4,727
ஏனைய சொத்துகள்/(பொறுப்புகள்)	291,633	(41,400)	291,633	(41,400)
மொத்தம்	4,766,699	4,701,219	4,766,699	4,701,219

	வங்கியும் தொகுதியும்	
	2022 ரூ. '000	2021 ரூ. '000
(எ) வரையரைசெய்யப்பட்ட நலக் கடப்பாடுகளின் முதிர்வுப் பகுப்பாய்வு - எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுசேர்ந்த நலக் கொடுப்பனவுகளின் தற்போதைய பெறுமதி		
எதிர்வரும் ஆண்டுகளில் வரையரைசெய்யப்பட்ட நலக் கடப்பாடுகளின் தற்போதைய பெறுமதிப் பரம்பல்		
ஒரு ஆண்டைவிடக் குறைவானது	54,100	34,620
1-2 ஆண்டுகளுக்கு இடைப்பட்டது	135,055	76,629
3-5 ஆண்டுகளுக்கு இடைப்பட்டது	243,987	175,891
6-10 ஆண்டுகளுக்கு இடைப்பட்டது	514,404	461,785
10 ஆண்டுகளைத் தாண்டியது	1,453,760	3,554,579
மொத்தம்	2,401,307	4,303,503

→ நிதியியல் கூற்றுகளுக்கான குறிப்புகள்

38. ஓய்வு நலக் கடப்பாடுகள் (தொடர்ச்சி)

38. (அ) வரையறைசெய்யப்பட்ட நலத் திட்டங்கள் (தொடர்ச்சி)

38. (அ) 2 தேசிய சேமிப்பு வங்கியின் உழியர்களுக்கான ஓய்வுதிய திட்டம் II (தொடர்ச்சி)

	ஓய்வுதியத் திட்டம் II 2022	ஓய்வுதியத் திட்டம் II 2021
(ஏ) கணிப்பீட்டு ஊகங்கள்		
எதிர்கால சம்பள அதிகரிப்பு வீதம் (%)	8.00	8.00
கழிவு வீதம் (%)	18.00	11.50
எதிர்கால வாழ்கைச்செலவு படி அதிகரிப்பு (%)	8.00	5.50
இறப்பு வீதம் (%)	GA 1983 இறப்பு வீத அட்டவணை	GA 1983 இறப்பு வீத அட்டவணை
ஓய்வுபெறும் வயது	60 வருடங்கள்	62 வருடங்கள்
சாதாரண கொடுப்பனவு முறை	மாதாந்தம்	மாதாந்தம்

புரள்வு வீதம்

வயது	2022 %	2021 %
20	0.3	0.3
25	0.3	0.3
30	0.3	0.3
35	0.3	0.3
40	0.3	0.3
45	0.3	0.3
50	0.3	0.3
55	0.3	0.3
56	0.3	0.3
57	0.3	0.3
58	0.3	0.3
59	0.3	0.3

(ஐ). பின்வரும் ஊகங்களில் அதிகரிப்பு/குறைப்பு கீழே காட்டப்பட்டவாறு வரையறைசெய்யப்பட்ட நலக் கடப்பாடுகளின் தற்போதைய பெறுமதியில் தாக்கத்தை ஏற்படுத்தும்

	ஓய்வுதியத் திட்டம் II (வங்கியும் தொகுதியும்)			
	2022		2021	
	1% அதிகரிப்பு	1% அதிகரிப்பு	1% அதிகரிப்பு	1% அதிகரிப்பு
எதிர்கால சம்பள அதிகரிப்பு வீதம்	2,564,767	2,260,938	4,902,212	3,813,165
கழிவு வீதம்	2,111,026	3,753,785	3,530,257	5,310,197

38. ஓய்வு நலக் கடப்பாடுகள் (தொடர்ச்சி)

38. (அ) வரையறைசெய்யப்பட்ட நலத் திட்டங்கள் (தொடர்ச்சி)

38(அ) 3 தே.சே.வ ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான மருத்துவ உதவித் திட்டம்

2022 டிசம்பர் 31 அன்று உள்ளவாறான ஓய்வுபெற்றவர்களுக்கான மருத்துவ உதவித் திட்டத்தின் கணிப்பீடானது தொழில்சார் கணிப்பீட்டு நிறுவனமொன்றான எக்ஸ்டிரியல் அன்ட் மெனேஜ்மென்ட் கொல்சல்டன்ஸ் (பிரைவட்) லிமிடெட் இன் கணிப்பீட்டு நிறுவனத்தின் இணை உறுப்பினரான திரு எம் யூபாலநாதன் என்பவரினால் 2022 டிசம்பர் 31 அன்று மேற்கொள்ளப்பட்டது.

2022 டிசம்பர் 31 வரையான திகதிக்கு ஊழியர்களினால் சம்பாதிக்கப்பட்ட எதிர்வுகூறப்பட்ட நலன்களின் மதிப்பீட்டின் தற்போதைய பெறுமதியை ஒதுக்கீடு செய்வதற்காக எதிர்வுகூறப்பட்ட அலகு வரவு முறை பயன்படுத்தப்பட்டது.

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கியும் தொகுதியும்	
	2022 ரூ. '000	2021 ரூ. '000
(அ) நிதியியல் நிலைக் கூற்றில் இனங்காணப்பட்ட தேறிய சொத்து/(பொறுப்பு)		
வரையறைசெய்யப்பட்ட நலக் கடப்பாட்டின் தற்போதைய பெறுமதி	(4,177,939)	(4,345,781)
திட்டச் சொத்துகள் சீர்திருத்தப் பெறுமதி	453,708	676,497
மொத்தம்	(3,724,231)	(3,669,284)
(ஆ) வருமானக் கூற்றில் இனங்காணப்பட்ட தொகை		
கடந்தகாலச் சேவைச் செலவு	164,251	(186,846)
நடப்பு சேவைச் செலவு	82,322	77,575
கடப்பாடுகள் மீதான வட்டி	499,765	354,532
திட்டச் சொத்துகள் மீது எதிர்பார்க்கப்பட்ட வருவாய்	(77,797)	(48,743)
தேறிய நலச் செலவு	668,541	196,519
(இ) ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தில் இனங்காணப்பட்ட தொகை		
நடைமுறை (இலாபம்/நட்டம்)	(398,951)	(266,746)
ஊகங்களின் மாற்றங்களினால் ஏற்பட்ட (இலாபம்/நட்டம்)	(126,269)	242,455
திட்டச் சொத்துகள் மீதான கணிப்பீட்டு (இலாபம்/நட்டம்)	125,178	(6,350)
ஊழியர்களின் பங்களிப்பு	(17,033)	(16,640)
மொத்தம்	(417,075)	(47,280)
(ஈ) திட்டச் சொத்துக்களின் சீர்திருத்தப் பெறுமதியிலான மாற்றங்கள் பின்வருமாறு		
திட்டச் சொத்துக்களின் ஆரம்ப சீர்திருத்தப் பெறுமதி	676,497	609,286
திட்டச் சொத்துக்கள் மீது எதிர்பார்க்கப்பட்ட வருவாய்	77,797	48,743
உண்மையான தொழில்துறர் பங்களிப்பு	196,519	302,320
உண்மையான பங்கேற்பாளர் பங்களிப்பு	17,033	16,640
செலுத்தப்பட்ட நன்மைகள்	(388,960)	(306,841)
திட்டச் சொத்துக்கள் மீதான கணிப்பீட்டு இலாபம்/நட்டம்	(125,178)	6,350
திட்டச் சொத்துக்களின் இறுதி சீர்திருத்தப் பெறுமதி	453,708	676,497

➔ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

38. ஓய்வு நலக் கடப்பாடுகள் (தொடர்ச்சி)

38. (அ) வரையரைசெய்யப்பட்ட நலத் திட்டங்கள் (தொடர்ச்சி)

38 (அ) 3 தே.சே.வ ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான மருத்துவ உதவித் திட்டம் (தொடர்ச்சி)

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கியும் தொகுதியும்	
	2022 ரூ.'000	2021 ரூ.'000
(உ) வரையரைசெய்யப்பட்ட நலக் கடப்பாடுகளின் நடப்பு பெறுமதியிலான மாற்றங்கள் பின்வருமாறு		
ஆரம்ப வரையரைசெய்யப்பட்ட நலக் கடப்பாடு	4,345,781	4,431,651
வட்டிச் செலவு	499,765	354,532
கடந்தகாலச் சேவைச் செலவு	164,251	(186,846)
நடப்பு சேவைச் செலவு	82,322	77,575
செலுத்தப்பட்ட நலன்கள்	(388,960)	(306,841)
ஊகங்களின் மாற்றங்கள் காரணமாக (இலாபம்/நட்டம்)	(126,269)	242,455
கடப்பாடுகள் மீதான கணிப்பீட்டு (இலாபம்/நட்டம்)	(398,951)	(266,746)
இறுதி வரையரைசெய்யப்பட்ட நலக் கடப்பாடுகள்	4,177,939	4,345,781
(ஊ) வரையரைசெய்யப்பட்ட சொத்துகள் பின்வருவனவற்றை உள்ளடக்கும்:		
திறைசேரி முறிகள்	318,325	351,782
திறைசேரி உண்டியல்கள்	159,920	131,910
நிலையான வைப்புகள்	177,372	264,877
மீள் விற்பனை உடன்படிக்கையின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட பிணையங்கள்	4,041	10,523
நம்பிக்கைப் பொறுப்புச் சான்றிதழ்கள்	34,244	58,846
தொகுதிக்கடன்கள்	108,777	171,933
சேமிப்புகள்	49,659	231
ஏனைய செலுத்தப்படத்தக்கவை	(398,629)	(313,605)
மொத்தம்	453,708	676,497
(எ) வரையரைசெய்யப்பட்ட நலக் கடப்பாடுகளின் முதிர்வுப் பகுப்பாய்வு -		
எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுசேர்ந்த நலக் கொடுப்பனவுகளின் தற்போதைய பெறுமதி		
எதிர்பாரும் ஆண்டுகளில் வரையரைசெய்யப்பட்ட நலக் கடப்பாடுகளின் தற்போதைய பெறுமதிப் பரம்பல்		
ஒரு ஆண்டைவிடக் குறைவானது	383,001	307,847
1-2 ஆண்டுகளுக்கு இடைப்பட்டது	680,754	562,238
3-5 ஆண்டுகளுக்கு இடைப்பட்டது	832,037	730,371
6-10 ஆண்டுகளுக்கு இடைப்பட்டது	966,246	954,005
10 ஆண்டுகளைத் தாண்டியது	1,315,901	1,791,320
மொத்தம்	4,177,939	4,345,781

	2022 %	2021 %
(ஏ) கணிப்பீட்டு ஊகங்கள்		
மருத்துவச் செலவுப் பணவீக்க வீதம்	10.00	7.00
கழிவு வீதம்	18.00	11.50

38. ஓய்வு நலக் கடப்பாடுகள் (தொடர்ச்சி)

38. (அ) வரையறைசெய்யப்பட்ட நலத் திட்டங்கள் (தொடர்ச்சி)

38 (அ) 3 தே.சே.வ ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான மருத்துவ உதவித் திட்டம் (தொடர்ச்சி)

(ஐ) பின்வரும் ஊகங்களில் அதிகரிப்பு/குறைப்பு கீழே காட்டப்பட்ட வறு வரையறைசெய்யப்பட்ட நலக் கடப்பாடுகளின் தற்போதைய பெறுமதியில் தாக்கத்தை ஏற்படுத்தும்:

	வங்கியும் தொகுதியும்			
	2022		2021	
	1% அதிகரிப்பு	1% அதிகரிப்பு	1% அதிகரிப்பு	1% அதிகரிப்பு
மருத்துவச் செலவு அதிகரிப்பு வீதம்	4,584,864	3,828,130	4,901,198	3,887,002
கழிவு வீதம்	3,867,383	4,542,214	3,924,263	4,862,417

38. (அ) 4 பணிக்கொடைத் திட்டம் - வங்கியும் தொகுதியும்

வங்கி

ஓய்வுதிய திட்டம் II தாபிக்கப்பட்டதிலிருந்து 1995 ஓக்டோபர் 01இற்கு பின்னர் இணைந்த ஊழியர்கள் ஓய்வுதிய திட்டம் II இன் உறுப்பினர்களாயினர் இதனால் சேவை பணிக்கொடை திட்டத்தின் கீழான சிறப்பு உரிமைகளுக்கு உரித்துடையவர் அல்லர். எவ்வாறாயினும், ஓய்வுதிய உரித்துக்கு முன்னர் பணிக்கொடையினை முடிவுறுத்தல் கொடுப்பனவு காணப்படுமிடத்து வங்கி, செலவினை காசு அடிப்படையில் இனங்காணுகின்றது.

தொகுதி

துணைக் கம்பனிகளின் அலுவலர்கள் ஓய்வுதியத் திட்டத்திற்கு உரித்துடையவர் அல்லர். இதனால் அவர்கள் 1983 இன் 12 ஆம் இலக்க பணிக்கொடைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைவாக பணிக்கொடைத் திட்டத்தின் உறுப்பினர்களாக தொடர்ந்தம் இருந்த வருகின்றனர்.

	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
<i>டிசம்பர் 31 அன்று உள்ளவாறு</i>				
(அ) தேறிய நன்மைச் செலவு (தனிப்பட்ட செலவுகளின் கீழ் இனங்காணப்பட்டவை)				
நடப்புச் சேவைச் செலவு	-	-	6,227	4,988
நலக் கடப்பாடு மீதான வட்டிச் செலவு	-	-	5,103	2,699
தேறிய நலச் செலவு	-	-	11,330	7,687
(ஆ) பணிக்கொடைக்கான ஏற்பாடு				
ஐனவரி 01இல் உள்ளவாறு வரையறைசெய்யப்பட்ட கடப்பாடு	-	-	46,783	31,345
வட்டிச் செலவு	-	-	5,103	2,699
நடப்புச் சேவைச் செலவு	-	-	6,227	4,988
செலுத்தப்பட்ட நன்மைகள்	-	-	(1,316)	-
கடப்பாடுகள் மீதான கணீப்பீட்டு நடவடிக்கை/இலாபங்கள் (அ.உ.வ. இல் இனங்காணப்பட்டது)	-	-	1,921	7,752
டிசம்பர் 31 இல் உள்ளவாறான வரையறைசெய்யப்பட்ட நன்மைக் கடப்பாடு	-	-	58,718	46,783

→ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

38. ஓய்வு நலக் கடப்பாடுகள் (தொடர்ச்சி)

38. (அ) வரையறைசெய்யப்பட்ட நலத் திட்டங்கள் (தொடர்ச்சி)

38. (அ) 4 பணிக்கொடைத் திட்டம் - வங்கியும் தொகுதியும்

	நி.மு.க		இ.சே.வ	
	2022 %	2021 %	2022 %	2021 %
(இ). கண்பீட்டு ஊகம்				
எதிர்கால சம்பள அதிகரிப்பு வீதம் (%)	5.20	5.20	15.00	6.50
கழிவு வீதம் (%)	11.00	10.50	18.00	8.50
இறப்பு வீதம்	-	-	A67/70	A67/70

ஊழியர் புரள்வு விகிதாசாரமும் சராசரி எதிர்கால பணியாற்று ஆயுட்காலமும்

வயதுக் குழு	நி.மு.க - 2022		
	25-34	35-44	45<
ஊழியர் புரள்வு வீதம்	22	-	-
சராசரி எதிர்கால பணியாற்று ஆயுட்காலம் - வருடங்கள்	24	14.2	6.5

(ஈ) பின்வரும் ஊகங்களில் அதிகரிப்பு/குறைப்பு கீழே காட்டப்பட்டவாறு வரையறைசெய்யப்பட்ட நலக் கடப்பாடுகளின் தற்போதைய

பெறுமதியில் தாக்கத்தை ஏற்படுத்தும்

நிதியியல் கூற்றுக்களில் தோன்றுகின்ற பெறுமானங்கள், பயன்படுத்தப்பட்ட நிதியியல் மற்றும் நிதியியல்சாரா ஊகங்களில் உள்ள மாற்றங்களுக்கு மிகவும் உணர்திறன்மிக்கவையாகும். வரையறைசெய்யப்பட்ட நலக் கடப்பாடுகளின் தற்போதைய பெறுமதி கீழே தரப்பட்டுள்ளது.

	நி.மு.க			
	2022		2021	
	1% அதிகரிப்பு	1% அதிகரிப்பு	1% அதிகரிப்பு	1% அதிகரிப்பு
எதிர்கால சம்பள அதிகரிப்பு வீதம்	269	(262)	260	(249)
கழிவு வீதம்	(246)	257	(235)	249

ஊகங்கள்

நிதியியல் ஊகங்கள் - கழிவு வீதம், சம்பள அதிகரிப்பு வீதம்

குடித்தொகை ஊகங்கள் - இறப்பு வீதம், ஊழியர் புரள்வு, மாற்றுத் திறன், இளைப்பாறல் வயது

⇒ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

39 நடப்பு வர்ப் பொறுப்புகள்

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
சனவரி 01 இல் உள்ளவாறு மீதி	4,596,190	612,239	4,914,918	1,189,133
ஆண்டுக்கான விதிப்பனவு	2,877,806	6,736,789	3,056,286	6,769,190
ஆண்டின்போதான கொடுப்பனவு	(4,713,139)	(2,752,838)	(5,027,890)	(3,110,806)
கிடைக்கப்பெறாத வரிக்கான மாற்றல்	-	-	-	67,401
டிசம்பர் 31 அன்று உள்ளவாறு மீதி	2,760,857	4,596,190	2,943,314	4,914,918

40 ஏனைய ஏற்பாடுகள்

2022 டிசம்பர் 31 அன்று உள்ளவாறு ஏனைய ஏற்பாடுகளின் கீழ் வகைப்படுத்துவதற்கு பெறுமதி ஏதும் இல்லை

41 ஏனைய பொறுப்புகள்

கணக்கீட்டுக் கொள்கை

கட்டணங்கள் மற்றும் செலவுகள், சம்பளங்கள் தொடர்புபட்டவை மற்றும் வேறு செலவுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஏற்பாடுகளை ஏனைய பொறுப்புகள் உள்ளடக்குகின்றது. இப்பொறுப்புகள் அறிக்கையிடும் திகதியன்று கொடுப்பனவுசெய்யப்படுவதற்கு எதிர்பார்க்கப்பட்ட தொகைகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
சில்லறைக் கடன்கொடுநர்	118,629	189,096	119,998	190,446
சம்பளம் தொடர்புபட்ட செலுத்தத்தக்கவை	92,393	2,040,270	122,071	2,041,958
ஏனைய செலுத்தத்தக்க வரிகள்	1,092,756	764,011	1,184,586	764,011
ஏனைய செலுத்தத்தக்கவை	4,492,275	4,206,655	4,649,234	4,570,477
மொத்தம்	5,796,053	7,200,032	6,075,889	7,566,892

42 துணைநிறுவனங்களுக்கு செலுத்தப்பட வேண்டியவை

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
நிதி முகாமைத்துவக் கம்பனிக்கு கொடுப்பனவு செய்யத்தக்கவை	-	3,500	-	-
மொத்தம்	-	3,500	-	-

குறிப்பு: 359-360 ஆம் பக்கங்கள் மீது குறிப்பு இல 49.3 மற்றும் 49.4 - தொடர்புபட்ட தரப்பினர் கொடுக்கல்வாங்கல் ஐப் பார்க்க

→ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

43 குறிப்பிடப்பட்ட மூலதனம்/சாட்டப்பட்ட மூலதனம்

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
அதிகாரமளிக்கப்பட்டவை				
சனவரி 01 அன்று உள்ளவாறு ஒவ்வொன்றும் ரூபா 10 கொண்ட 1 பில்லியன் சாதாரண பங்குகள்	10,000,000	10,000,000	10,000,000	10,000,000
சனவரி 01 அன்று உள்ளவாறு மீதி (வழங்கப்பட்டதும் முழுமையாக கொடுத்துத் தீர்க்கப்பட்டதும்)				
ஒவ்வொன்றும் ரூபா 10 கொண்ட 940 மில்லியன் சாதாரண பங்குகள்	9,400,000	9,400,000	9,400,000	9,400,000
இவ்வாண்டின்போதான சாதாரண பங்குகள் விநியோகம்	-	-	-	-
மொத்தம்	9,400,000	9,400,000	9,400,000	9,400,000

44 நியதிச்சட்ட ஒதுக்கு நியதியம்

நியதிச்சட்ட ஒதுக்கு நியதியம், 1988 ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் பிரிவு 20 (1) இன் கீழான தேவைப்பாடுகளுக்கமைய பேணப்படுகின்றது. இதன்படி நியதியமானது வரிக்குப் பிந்திய இலாபத்தின் 5% இற்குக் குறையாத அளவுக்குச் சமமான தொகையொன்றை ஒதுக்கீடு செய்வதன் மூலம் ஏற்படுத்தப்பட்டது. எனினும், வேறு இடத்திற்கு மாற்றப்பட்ட எந்தப் பங்கிலாபமோ அல்லது எந்த இலாபமோ அறிவிக்கப்படும் வரை, வங்கியின் சாட்டப்பட்ட மூலதனத்தின் 50% இற்குச் சமமான ஒதுக்கு காணப்படுவதுடன், அத்தகைய இலாபத்தின் 2% இற்குச் சமமான தொகையானது, வங்கியின் சாட்டப்பட்ட மூலதனத்துக்குச் சமமான ஒதுக்கு நியதியமாக இருக்கும்.

நியதிச்சட்ட ஒதுக்கு நியதியத்தின் மீதியானது 1988இன் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் 20 (2) ஆம் பிரிவில் குறித்துரைக்கப்பட்ட நோக்கங்களுக்காக மட்டும் பயன்படுத்தப்படும்.

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
ஆரம்ப மீதி	5,174,249	4,068,268	5,209,101	4,090,363
காலத்தின் போது மாற்றல் - வரிக்குப் பிந்திய இலாபத்தின் 2%	50,593	1,105,981	72,851	1,118,738
இறுதி மீதி	5,224,842	5,174,249	5,281,952	5,209,101

45 பிடித்துவைக்கப்பட்ட உழைப்பு

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
சனவரி 01இல் உள்ளவாறு மீதி	13,727,801	14,399,572	17,918,992	18,601,588
ஆரம்ப மீதி சீராக்கம்*	(5,166,968)	-	(5,523,755)	-
சனவரி 01 இன்று உள்ளவாறு மீள்குறிப்பிடப்பட்ட ஆரம்ப மீதி	8,560,833	14,399,572	12,395,236	18,601,588
ஆண்டுக்கான இலாபம்	2,529,667	22,119,624	948,991	22,130,818
ஏனைய அனைத்தையும் உள்ளக்கிய வருமானம்	344,542	2,035,782	343,021	2,028,031
ஒதுக்குகளுக்கான மாற்றல்கள் (நியதிச்சட்ட/ஏனைய)	(50,593)	(21,105,981)	(72,851)	(21,120,251)
தேசிய காப்புறுதி நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்திற்கான பங்களிப்பு	(25,297)	(221,196)	(25,297)	(221,196)
பங்கிலாபம்/அறவீடு	-	(3,500,000)	-	(3,500,000)
டிசம்பர் 31 அன்று உள்ளவாறு மீதி	11,359,151	13,727,801	13,589,101	17,918,992

* தயவுசெய்து குறிப்பு 53 இல் ஒப்பீட்டு தொகைகளைப் பார்க்க

⇒ நிதியியல் கூற்றுகளுக்கான குறிப்புகள்

46 ஏனைய ஒதுக்குகள்

	வங்கி 2022		
	2022.01.01 இல் ஆரம்ப மீதி ரூ.'000	அசைவுகள்/ மாற்றல்கள் ரூ.'000	2022.12.31 இல் இறுதி மீதி ரூ.'000
பொது ஒதுக்கு	37,740,879	-	37,740,879
மீள்விலைமதிப்பீட்டு ஒதுக்கு (வரி நீங்கலாக)	7,049,600	(555,724)	6,493,876
அனைத்தையும் உள்ளடக்கிய வருமான ஒதுக்கு	(658,376)	(1,011,500)	(1,669,876)
காகப் பாய்ச்சல் காப்பு ஒதுக்கு	-	-	-
வெளிநாட்டு நாணய மாற்றல் ஒதுக்கு	-	-	-
ஏனைய ஒதுக்குகள் (குறிப்பு 46.1, 46.2 ஐப் பார்க்கவும்)	3,578,605	764,753	4,343,358
மொத்தம்	47,710,707	(802,470)	46,908,235

	வங்கி 2021		
	2022.01.01 இல் ஆரம்ப மீதி ரூ.'000	அசைவுகள்/ மாற்றல்கள் ரூ.'000	2022.12.31 இல் இறுதி மீதி ரூ.'000
பொது ஒதுக்கு	17,740,879	20,000,000	37,740,879
மீள்விலைமதிப்பீட்டு ஒதுக்கு (வரி நீங்கலாக)	6,678,568	371,032	7,049,600
அனைத்தையும் உள்ளடக்கிய வருமான ஒதுக்கு	(434,929)	(223,447)	(658,376)
காகப் பாய்ச்சல் காப்பு ஒதுக்கு	-	-	-
வெளிநாட்டு நாணய மாற்றல் ஒதுக்கு	-	-	-
ஏனைய ஒதுக்குகள் (குறிப்பு 46.1, 46.2 ஐப் பார்க்கவும்)	2,561,544	1,017,061	3,578,605
மொத்தம்	26,546,061	21,164,647	47,710,707

	தொகுதி 2022		
	2022.01.01 இல் ஆரம்ப மீதி ரூ.'000	அசைவுகள்/ மாற்றல்கள் ரூ.'000	2022.12.31 இல் இறுதி மீதி ரூ.'000
பொது ஒதுக்கு	37,740,879	-	37,740,879
மீள்விலைமதிப்பீட்டு ஒதுக்கு (வரி நீங்கலாக)	7,488,706	(555,724)	6,932,982
அனைத்தையும் உள்ளடக்கிய வருமான ஒதுக்கு	(754,140)	(1,011,519)	(1,765,659)
காகப் பாய்ச்சல் காப்பு ஒதுக்கு	-	-	-
வெளிநாட்டு நாணய மாற்றல் ஒதுக்கு	-	-	-
ஏனைய ஒதுக்குகள் (குறிப்பு 46.1, 46.2, 46.3 ஐப் பார்க்கவும்)	4,445,677	764,753	5,210,429
மொத்தம்	48,921,120	(802,490)	48,118,628

→ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

46. ஏனைய ஒதுக்குகள் (தொடர்ச்சி)

	தொகுதி 2021		
	2022.01.01 இல் ஆரம்ப மீதி ரூ. '000	அசைவுகள்/ மாற்றல்கள் ரூ. '000	2022.12.31 இல் இறுதி மீதி ரூ. '000
போது ஒதுக்கு	17,740,879	20,000,000	37,740,879
மீள்விலைமதிப்பீட்டு ஒதுக்கு (வரி நீங்கலாக)	7,117,674	371,032	7,488,706
அனைத்தையம் உள்ளடக்கிய வருமான ஒதுக்கு	(411,786)	(342,354)	(754,140)
காசுப் பாய்ச்சல் காப்பு ஒதுக்கு	-	-	-
வெளிநாட்டு நாணய மாற்றல் ஒதுக்கு	-	-	-
ஏனைய ஒதுக்குகள் (குறிப்பு 46.1, 46.2, 46.3 ஐப் பார்க்கவும்)	3,427,104	1,018,572	4,445,677
மொத்தம்	27,873,870	21,047,250	48,921,120

46.1 கோரப்படாத வைப்பு ஒதுக்கு

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
ஆரம்ப மீதி	3,576,423	2,559,362	3,576,423	2,559,362
பங்கு மூலதனத்திற்கு மாற்றப்பட்டவை	-	-	-	-
ஆண்டின் போது மாற்றப்பட்டவை	764,754	1,017,061	764,754	1,017,061
இறுதி மீதி	4,341,177	3,576,423	4,341,177	3,576,423

1995 இன் 28ஆம் இலக்க தேசிய சேமிப்பு வங்கி (திருத்தம்) சட்டத்தின் 30ஆம் பிரிவினால் திருத்தப்பட்டவாறான 1971இன் 30ஆம் இலக்க தேசிய சேமிப்பு வங்கிச் சட்டத்தின் 47 ஆம் பிரிவின்கு அமைய, 10 வருட காலம் பகுதி ஒன்றுக்காக சேமிப்பு அல்லது வைப்புக் கணக்கு ஒன்றில் செயற்பாடின்றி காணப்படும் தொகை ஒன்று உள்ளவிடத்து அத்தொகை கோரப்படாத வைப்பு ஒதுக்கிற்கு மாற்றப்பட வேண்டும். அதற்கமைய, 2022 ஆம் ஆண்டின் போது ஒதுக்கிற்கு மாற்றப்பட்ட தொகை ரூ. 764.75 மில்லியன் (தேறிய) மாற்றப்பட்டுள்ளது.

46.2 விசேட ஒதுக்கு

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
ஆரம்ப மீதி	2,182	2,183	2,182	2,183
ஆண்டின் போது மாற்றப்பட்டவை	(1)	(1)	(1)	(1)
இறுதி மீதி	2,181	2,182	2,181	2,182

விசேட ஒதுக்கானது செயற்பாடற்ற தொகை ரூ. 10 (பத்து ரூபா) ஐவிட குறைவாக இருக்குமானால் வாடிக்கையாளரின் செயற்பாடற்ற கணக்கிலிருந்து மாற்றப்படும் தொகையினை பிரதி நிதித்துவப்படுத்துகின்றது.

“விசேட ஒதுக்கு” மற்றும் “கோரப்படாத ஒதுக்கு” ஆகியவற்றின் வரவில் காணப்படும் பணத்தின் முழுமையான தொகை அல்லது பகுதி மூலதனமாக்கப்படலாம். அத்துடன் மூலதனமாக்கப்பட்ட பணப் பெறுமதியின் பங்கு திறைசேரியின் செயலாளரின் பெயரில் விடுவிக்கப்படலாம். நிதியியல் நிலைமைக் கூற்றில் பிரதிபலித்த ரூ. 9,400 மில்லியன் வெளியிடப்பட்ட மற்றும் முழுமையாக கொடுப்பனவுசெய்யப்பட்ட பங்குகளின் மொத்தமும், காலத்திற்கு காலம் கோரப்படாத வைப்புக்களை மூலதனமாக்குவதன் மூலம் வெளியிடப்பட்டிருந்தது.

46. ஏனைய ஒதுக்குகள் (தொடர்ச்சி)

46.3 விசேட இடர்நேர்வு ஒதுக்கு (என்எஸ்பி நிதி முகாமைத்துவ கம்பனி வீமிட்ட)

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
ஆரம்ப மீதி	-	-	867,071	865,558
ஆண்டின் போது மாற்றப்பட்டவை - வரிக்கு பிந்திய இலாபத்தின் 25%	-	-	-	1,512
இறுதி மீதி	-	-	867,071	867,071

முதல்நிலை வணிகர் முறையின் பாதுகாப்பு, ஆற்றல்வாயந்தன்மை, உறுதிப்பாடு ஆகியவற்றை அதிகரிக்கவும், முதல்நிலை வணிகர் மூலதனத்தைக் கட்டியெழுப்பவுமென 2014 ஜூலை 01 இலிருந்து முதல்நிலை வணிகர்கள் தமது வரிக்கு பிந்திய இலாபத்தின் சதவீதமொன்றினை ஆண்டுதோறும் விசேட இடர்நேர்வு ஒதுக்கொன்றுக்கு பின்வருமாறு மாற்றுமாறு வேண்டப்படுகின்றனர்.

i. 400 மில்லியனுக்கு குறைவான மூலதன நிதியத்தைப் பேணும் முதல்நிலை வணிகர்கள் ஆண்டுதோறும் வரிக்கு பிந்திய இலாபத்தின் 50%

ii. 400 மில்லியனுக்கு அதிகமாக மூலதன நிதியத்தைப் பேணும் முதல்நிலை வணிகர்கள் ஆண்டுதோறும் வரிக்கு பிந்திய இலாபத்தின் 25%

ஏனைய ஒதுக்குகள்

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
மொத்த ஏனைய ஒதுக்குகள்	4,343,358	3,578,605	5,210,429	4,445,677

47 குறைந்தளவு பங்குரிமையாளர்கள் அிக்கறை

வங்கி, முழுமையாக உரித்தான இரு துணை நிறுவனங்களைக் கொண்டுள்ளது. எனவே, குறைந்தளவு பங்குரிமையாளர்களின் அக்கறையின் இன் கீழ் வெளிப்படுத்துவதற்கு பெறுமதி எதுவும் காணப்படவில்லை.

48 எதிர்பார்ப் பொறுப்புகளும் கடமைப்பொறுப்புகளும்

கணக்கீட்டுக் கொள்கை

எதிர்பார்ப் பொறுப்புகள் என்பது “ஏற்பாடுகள், எதிர்பாராப் பொறுப்புகள் மற்றும் எதிர்பாராச் சொத்துகள்” மீதான இ.க.நி-37 இல் வரைவிலக்கணம்செய்யப்பட்டவாறு நிச்சயமற்ற எதிர்கால நிகழ்வொன்றின் மூலம் மாத்திரம் அவை காணப்படுவது உறுதிப்படுத்தப்படும் அல்லது “பொருளாதார நன்மைகளின் மாற்றல் நம்பத்தகுந்தவாறு அளவிடப்பட முடியாத நிலைமை உள்ள சாத்தியமான கடப்பாடுகளாகும்.

வாடிக்கையாளர்களின் நிதியியல் தேவைகளை நிறைவேற்றுவதற்கு வங்கியானது பல்வேறு மாற்றமுடியாத கடமைப்பொறுப்புகளை ஆக்குவதுடன் சில எதிர்பார்ப் பொறுப்புகளும் ஏற்படுகின்றன. இவை, நிதியியல் உத்தரவாதங்கள், நாணயக் கடிதங்கள், கடன்வழங்குவதற்கான ஏனைய வரையப்படாத கடமைப்பொறுப்புகள் போன்றவற்றை உள்ளடக்குகின்றது. நாணயக் கடிதங்கள் மற்றும் உத்தரவாதங்கள் விசேட நடவடிக்கையொன்றின் நிகழ்வில், பொதுவாக பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பில் வாடிக்கையாளர் சார்பில் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு வங்கியினை பொறுப்பேற்கச் செய்கின்றது. கடன் உத்தரவாதங்களும் துணைநிலை கடிதங்களும் கடன்களுக்கான அதே கொடுகடன் இடர்நேர்வினைக் கொண்டனவாகும்.

நிதியியல் நிலமைக் கூற்றில் எதிர்பாராப் பொறுப்புகள் இனம்காணப்படுவதில்லை ஆனால் அவை தூரத்தில் நிகழ்ந்தால் அன்றி வெளிப்படுத்தப்படுகின்றன.

➔ நிதியியல் கூற்றுகளுக்கான குறிப்புகள்

48. எதிர்பார்ப்பு பொறுப்புகளும் கடமைப்பொறுப்புகளும் (தொடர்ச்சி)

முசம்பர் 31 அன்று உள்ளவாறு	குறிப்பு	வங்கி		தொகுதி	
		2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
கடமைப்பொறுப்புகள்					
பயன்படுத்தப்படாத கடன் வசதிகளுக்கான கடமைப்பொறுப்புகள்		6,524,496	7,571,686	6,179,038	7,576,228
ஏனைய கடமைப்பொறுப்புகள் – நேரடியற்ற கடன்வசதிகள்		1,298,383	726,879	1,298,383	726,879
மூலதன கடமைப்பொறுப்புகள்	48.1	1,518,752	1,169,539	1,565,275	1,169,539
உப மொத்தம்		9,341,631	9,468,104	9,042,696	9,472,645
எதிர்பார்ப்பு பொறுப்புகள்					
ஆவணரீதியான கொடுகடன்		452,690	452,690	452,690	452,690
வங்கி உத்தரவாதங்கள்		3,147,791	3,102,414	3,147,791	3,102,414
ஏனைய எதிர்பார்ப்புகள்	48.2	1,474,690	-	1,974,690	-
உப மொத்தம்		5,075,171	3,555,104	5,575,171	3,555,104
மொத்த கடமைப்பொறுப்புகளும் எதிர்பார்ப்பு பொறுப்புகளும்		14,416,802	13,023,207	14,617,867	13,027,749

48.1 மூலதன கடமைப்பொறுப்புகள்

நிதியியல் கூற்றுகளில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படாத பணிப்பாளர் சபையினால் அனுமதிக்கப்பட்ட மூலதனச் செலவினம் கீழே விவரிக்கப்பட்டுள்ளது:

முசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
ஆதனம். பொறிகள் மற்றும் உபகரணங்கள் தொடர்பிலான கடமைப்பொறுப்புகள்				
அனுமதிக்கப்பட்டதும் ஒப்பந்தம் செய்யப்பட்டதும்	131,474	130,273	131,474	130,273
அனுமதிக்கப்பட்டது ஆனால் ஒப்பந்தம் செய்யப்படாதது	-	-	-	-
உப மொத்தம்	131,474	130,273	131,474	130,273
அருவச்சொத்துகள் தொடர்பிலான கடமைப்பொறுப்புகள்				
அனுமதிக்கப்பட்டதும் ஒப்பந்தம் செய்யப்பட்டதும்	1,387,278	1,039,266	1,433,801	1,039,266
அனுமதிக்கப்பட்டது ஆனால் ஒப்பந்தம் செய்யப்படாதது	-	-	-	-
உப மொத்தம்	1,387,278	1,039,266	1,433,801	1,039,266
மொத்தம்	1,518,752	1,169,539	1,565,275	1,169,539

48. எதிர்பார்ப்பு பொறுப்புகளும் கடமைப்பொறுப்புகளும் (தொடர்ச்சி)

48.2 ஏனைய எதிர்பார்ப்பு பொறுப்புகள்

	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
டிசம்பர் 31 அன்று உள்ளவாறு				
பெறுதிகள்				
ஏனையவை	-	-	500,000	-
முன்னோக்கிய செலாவணி ஒப்பந்தங்கள்				
முன்னோக்கிய செலாவணி விற்பனைகள்	1,474,690	-	1,474,690	-
மொத்தம்	1,474,690	-	1,974,690	-

49 தொடர்புடைய தரப்பினர் வெளிப்படுத்தல்கள்

கணக்கீட்டுக் கொள்கை

இலங்கை கணக்கீட்டு நியமம்-இகநி 24 - "தொடர்புடைய தரப்பினர் வெளிப்படுத்தல்கள்" இற்கமைய வங்கியானது சாதாரண தொழில் நடவடிக்கையில் முக்கிய முகாமைத்துவ ஆளணி என வரையறைசெய்யப்பட்ட தரப்பினர்களுடன் அதாவது இலங்கை அரசாங்கம், துணைநிறுவனங்கள், வங்கியின் ஊழியர்களுக்கான தொழிலுக்குப் பிந்திய நலத் திட்டங்கள், மற்றும் முக்கிய முகாமைத்துவ ஆளணி போன்ற தரப்பினர்களுடன் வர்த்தக வீதங்களில் கைக்கெட்டிய தூர அடிப்படையில் கொடுக்கல்வாங்கல்களை மேற்கொண்டது. இக்கொடுக்கல்வாங்கல்கள், அனைத்து அலுவலர்களுக்கும் சலுகை வீதங்களில் ஒரே சீர்மையாக ஏற்புடைய திட்டத்தின் கீழ் முக்கிய முகாமைத்துவ ஆளணி பயன்படுத்துகின்ற கொடுக்கல்வாங்கல்களைத் தவிர சாதாரண தொழில் நடவடிக்கையில் வர்த்தக வீதங்களில் கைக்கெட்டிய தூர அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்ற கடன்வழங்கல் நடவடிக்கைகள், இருப்புகள், ஐந்தொகைக்கு வெளியிலான கொடுக்கல்வாங்கல்கள், மற்றும் வேறு வங்கித்தொழில் மற்றும் நிதியியல் சேவைகளை வழங்குதல் என்பவற்றை உள்ளடக்குகின்றன. தொடர்புடைய தரப்பினர்களுடனான கொடுக்கல்வாங்கல் பற்றிய விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

49.1 தாய்க் கம்பனி மற்றும் இறுதியாக கட்டுப்படுத்தும் தரப்பினர்

தேசிய சேமிப்பு வங்கி அரசாங்கத்திற்கு உரித்தான வங்கியொன்றாகும்.

49.2 இலங்கை அரசாங்கத்துடனான (தாய்க்கம்பனி) மற்றும் அரசாங்க கட்டுப்பாட்டின் கீழுள்ள நிறுவனங்களுடனான கொடுக்கல்வாங்கல்கள்

ஆண்டுக்கான இலங்கை அரசாங்கம் மற்றும் அரசு கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிறுவனங்கள் என்பவற்றுடன் மேற்கொள்ளப்பட்ட நிதியியல் கொடுக்கல்வாங்கல்கள் கீழே தரப்பட்டுள்ளன.

→ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

49. தொடர்புடைய தரப்பினர் வெளிப்படுத்தல்கள் (தொடர்ச்சி)

49.2 இலங்கை அரசாங்கத்துடனான (தாய்க்கம்பனி) மற்றும் அரசாங்க கட்டுப்பாட்டின் கீழுள்ள நிறுவனங்களுடனான கொடுக்கல்வாங்கல்கள் (தொடர்ச்சி)

49.2.1 கூட்டாக முக்கியத்துவமிக்க கொடுக்கல்வாங்கல்கள்

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
சொத்துகள்				
அரசாங்கத்திற்கான கடன்கள்	2,075,000	2,075,000	2,075,000	2,075,000
அரசாங்க பிணையங்கள் மீது மேற்கொண்ட முதலீடு	822,397,780	835,444,013	839,746,654	862,474,244
அரச மற்றும் அரச கட்டுப்பாட்டின் கீழுள்ள நிறுவனங்களுடனான முதலீடுகள்	233,393,645	229,144,509	231,254,543	231,254,543
மீள் விற்பனை ஒப்பந்தங்களின் கீழ் வாங்கப்பட்ட பிணையங்கள்	580,467	1,364,760	580,467	1,364,760
கிடைக்கப்பெறத்தக்க வரி	-	-	67,401	67,401
அஞ்சல் மா அதிபர் நாகயத்தின் நடைமுறைக் கணக்கு	470,296	731,353	470,296	731,353
அரசாங்கத்திற்கான ஏனைய முற்கொடுப்பனவு	2,880,000	3,200,000	2,880,000	3,200,000
அரசாங்கத்திடமிருந்து ஏனைய வருமதிகள்	38,090,734	20,471,202	38,179,674	20,560,141
மொத்தம்	1,099,887,921	1,092,430,836	1,115,254,035	1,121,727,442
பொறுப்புகள்				
மீள் கொள்வனவு ஒப்பந்தங்களின் கீழ் விற்கப்பட்ட பிணையங்கள்	13,174,145	4,743,515	21,653,867	13,223,236
செலுத்தத்தக்க வரி	2,760,857	4,596,190	2,943,314	4,914,918
மொத்தம்	15,935,003	9,339,705	24,597,181	18,138,154
கடமைப்பொறுப்புகள்				
வரையப்படாத கடன் கடமைப்பொறுப்பு	3,590,453	6,324,138	3,590,453	6,324,138
செலுத்தப்பட்ட வரிகள்				
வருமான வரி	2,877,806	6,736,789	3,056,286	6,769,190
பெறுமதி சேர்க்கப்பட்ட வரி	3,185,879	6,162,351	3,326,549	6,233,194
நிதியியல் சேவைகள் மீதான சமூக பாதுகாப்பு பங்களிப்பு அறவீடு	67,259	-	72,067	-
திரட்டு நிதியத்திற்கான பங்களிப்பு/பங்கிலாபம்/அறவீடு	-	3,500,000	-	3,500,000
மொத்தம்	6,130,944	16,399,140	6,454,902	16,502,384

49.2.2 தனிப்பட்டரீதியாக முக்கியத்துவமிக்க கொடுக்கல்வாங்கல்கள்

அரசாங்கத்திற்கு சொந்தமான வங்கியாகவும் தேசிய சேமிப்பு வங்கிச் சட்டத்திற்கு அமைவாகவும் அதன் வைப்பின் 60% அரசாங்க பிணையங்களில் முதலிட வேண்டும். எனவே, வங்கியானது நாளாந்த தொழிற்பாடுகளில் இலங்கை அரசாங்கத்துடன் முக்கிய கொடுக்கல்வாங்கல்களைக் கொண்டுள்ளது. இவை மேலே கூட்டாக காட்டப்பட்டுள்ளன. நாளாந்த தொழிற்பாடுகள் தவிர்ந்த தனிப்பட்டரீதியாக முக்கியத்துவமிக்க கொடுக்கல்வாங்கல்கள் பின்வருமாறு,

- சிரேஷ்ட பிரசைகள் தொடர்பில் கிடைக்கப்பெறத்தக்க வட்டியின் பகுதியளவான தீர்ப்பளவாக, அரசாங்கத் திறைசேரியிடமிருந்து ரூ. 3,112.5 மில்லியனை வங்கி பெற்றுக்கொண்டது.

49. தொடர்புடைய தரப்பினர் வெளிப்படுத்தல்கள் (தொடர்ச்சி)

49.3 குணைநறுவனத்துடனான கொடுக்கல்வாங்கல்கள் (என்எஸ்பி நிதி முகாமைத்துவக் கம்பனி லிமிடெட்)

கம்பனியின் பங்குரிமைமூலதனத்திற்கு வங்கி ரூ. 4,200 மில்லியன் வழங்கியுள்ளது. கம்பனி அதன் நிதியை திறைசேரி உண்டியல்களிலும், திறைசேரி முறிகளிலும், மீள்கொள்வனவு ஒப்பந்த பிணையங்களிலும் இவ் ஆண்டு கிரமமான அடிப்படையில் முதலீடு செய்தது. திறைசேரி உண்டியல் மற்றும் திறைசேரி முறிகள் ஆகியவற்றில் வங்கி மேற்கொண்டுள்ள முதலீடுகள் அனைத்தும் என்எஸ்பி நிதி முகாமைத்துவ கம்பனி லிமிடெட் ஊடாகவே செய்யப்பட்டன. அதற்காக 2022 ஆண்டிற்கான சேவைக் கட்டணங்களாக/கட்டுக்காப்பு கட்டணமாக ரூ. 12.1 மில்லியன் வழங்கப்பட்டது (2021 இல் ரூ. 42 மில்லியன்).

வங்கியானது அறிக்கையிடும் திகதி அன்று என்எஸ்பி நிதி முகாமைத்துவ கம்பனியுடன் பின்வரும் மீதிகளை கொண்டுள்ளது:

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி	
	2022 ரூ.'000	2021 ரூ.'000
சொத்துகள்		
மீள் விற்பனை ஒப்பந்தங்களின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட பிணையங்கள்	-	1,206,998
கடன்களும் முற்பணங்களும்	850,175	500,198
ஏனைய கிடைக்கத்தக்கவை	1,291	1,127
மொத்தம்	851,466	1,708,323
பொறுப்புகள்		
ஏனைய செலுத்தத்தக்கவை	-	3,500
கடமைப்பொறுப்புகள்		
வரையப்படாத கடன் கடமைப்பொறுப்பு	350,000	-

மேலேயுள்ள செலுத்தவேண்டிய நிலுவைகளானவை மூன்றாந்தரப்பு இணைத்தரப்பினர்களுடன் ஒப்பிடத்தக்க கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பில் வட்டி வீதங்கள் மற்றும் பிணையம் உள்ளடங்கலாக சாதாரண தொழில் நடவடிக்கையில் அத்துடன் கணிசமாக ஒரேமாதிரியான நியதிகள் மீது தோன்றியவை. தொடர்புடைய தரப்பினர்களுடனான வருமானம் மற்றும் செலவுகள் பற்றிய விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

டிசம்பர் 31 இல் முடிவுற்ற ஆண்டுக்கானது	வங்கி	
	2022 ரூ.'000	2021 ரூ.'000
வருமானம்		
சட்டக் கட்டணம்	300	300
கடன்கள் மற்றும் முற்பணங்கள் மீதான வட்டி வருமானம்	284,204	1,185
பங்கிலாபம்	-	250,000
நேர்மாற்று மீள்கொள்வனவு ஒப்பந்தங்கள் மீதான வட்டி வருமானம்	49,766	23,759
மொத்தம்	334,270	275,244
செலவுகள்		
சேவைக்கட்டணம்/கட்டுக்காப்பு கட்டணம்	12,080	42,000
அதே நேர மொத்த தீர்ப்பளவுக் கட்டணம்	21	167
நம்பிக்கைப் பொறுப்பாளர் கட்டணம்	1,050	1,550
மீள்கொள்வனவு ஒப்பந்தங்கள் மீதான வட்டிச் செலவு	-	1,505
மொத்தம்	13,151	45,222

→ நிதியியல் கூற்றுகளுக்கான குறிப்புகள்

49. தொடர்புடைய தரப்பினர் வெளிப்படுத்தல்கள் (தொடர்ச்சி)

49.4 துணைநிறுவனத்துடனான கொடுக்கல்வாங்கல்கள் (வரையறுக்கப்பட்ட இலங்கை சேமிப்பு வங்கி)

வரையறுக்கப்பட்ட இலங்கை சேமிப்பு வங்கியானது வங்கித்தொழில் சட்டத்தின் கீழ் 2006 ஜூலை மாதம் தாபிக்கப்பட்டதுடன் கம்பனிச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் கூட்டிணைக்கப்பட்டுள்ளது. அரசுக்கு உரித்தான உரிமம்பெற்ற சிறப்பியழ்புவாய்நத வங்கியாக வரையறுக்கப்பட்ட இலங்கை சேமிப்பு வங்கி 2008.03.10 அன்று தொழிலைத் தொடங்கியது. 2019.10.11 அன்று ரூ. 3.111 பில்லியன் செலுத்தி முழுமையாக உரித்தான துணைநிறுவனமாக வரையறுக்கப்பட்ட இலங்கை சேமிப்பு வங்கியினை வங்கி கையகப்படுத்தியது. 2016 வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுக்கமைவாக கையகப்படுத்தலுக்காக இலங்கை மத்திய வங்கி விசேட அனுமதியினை வழங்கியுள்ளது.

வங்கியானது அறிக்கையிடும் திகதியன்று வரையறுக்கப்பட்ட இலங்கை சேமிப்பு வங்கியுடன் பின்வரும் நிலுவைகளைக் கொண்டிருந்தது.

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000
பொறுப்புகள்		
மீள் கொள்வனவு ஒப்பந்தங்களின் கீழ் விற்பனை செய்யப்பட்ட பிணையங்கள்	-	711,225
மீள் கொள்வனவு ஒப்பந்தங்களின் கீழ் விற்பனை செய்யப்பட்ட பிணையங்கள் - செலுத்தத்தக்க வட்டி	-	5,813
வைப்பாளர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை	1,252,274	2,459,909
வைப்பாளர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை - செலுத்தத்தக்க வட்டி	143,567	47,436
மொத்தம்	1,395,841	3,224,382

மேலேயுள்ள செலுத்தவேண்டிய நிலுவைகளானவை மூன்றாந்தரப்பு இணைத்தரப்பினர்களுடன் ஒப்பிடத்தக்க கொடுக்கல்வாங்கல்கள் தொடர்பில் வட்டி வீதங்கள் மற்றும் பிணையம் உள்ளடங்கலாக சாதாரண தொழில் நடவடிக்கையில் அத்துடன் கணிசமாக ஒரேமாதிரியான நியதிகள் மீது தோன்றியவை. தொடர்புடைய தரப்பினர்களுடனான வருமானம் மற்றும் செலவுகள் பற்றிய விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

டிசம்பர் 31 இல் முடிவுற்ற ஆண்டுக்கானது	வங்கி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000
செலவுகள்		
மீள்கொள்வனவு ஒப்பந்தங்களின் கீழ் விற்பனைசெய்யப்பட்ட பிணையங்கள் மீதான வட்டிச் செலவு	25,628	30,661
வைப்பாளர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை மீதான வட்டிச் செலவுகள்	272,284	83,593
மொத்தம்	297,912	114,254

49. தொடர்புடைய தரப்பினர் வெளிப்படுத்தல்கள் (தொடர்ச்சி)

49.5 முக்கிய முகாமைத்துவ ஆட்களுடனான கொடுக்கல்வாங்கல்கள்

49.5.1 முக்கிய முகாமைத்துவ ஆளணிக்கான ஊதியங்கள்

இலங்கை கணக்கீட்டு நியமம்-இகநி 24- “தொடர்புடைய தரப்பினர் வெளிப்படுத்தல்கள்” இற்கமைய வங்கியின் நடவடிக்கைகளை திட்டமிட்டு, பணிப்புரை வழங்கி கட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்தினையும் பொறுப்பினையும் கொண்டுள்ளவர்களை முக்கிய முகாமைத்துவ ஆளணி உள்ளடக்குகின்றது. அதற்கமைய, முக்கிய முகாமைத்துவ ஆட்கள் என்பது வங்கியின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், துணைநிறுவனமான என்எஸ்பி நிதி முகாமைத்துவ கம்பனி லிமிடெட் மற்றும் இலங்கை சேமிப்பு வங்கி லிமிடெட் இல் பணிப்பாளர் பதவியினை வகிக்கின்ற வங்கியின் முக்கிய ஊழியர்கள், முன்னாள் தலைவர்கள், பணிப்பாளர்கள் பொது முகாமையாளர்/பிரதம நிறைவேற்று அலுவலர் மற்றும் பிரதிப் பொது முகாமையாளர் போன்றோரை உள்ளடக்குகின்றது.

டிசம்பர் 31 இல் முடிவற்ற ஆண்டுக்கானது	வங்கியும் தொகுதியும்	
	2022 ரூ. '000	2021 ரூ. '000
வங்கியின் முக்கிய முகாமைத்துவ ஆளணிக்கான ஊதியங்கள்		
குறுகிய கால ஊழியர் நலன்கள்	114,951	116,508
தொழிலுக்குப் பிந்திய நலன்கள்	22,463	19,318
மொத்தம்	137,415	135,826

மேற்குறித்தவற்றுக்கு மேலதிகமாக, வங்கியின் அனுமதிக்கப்பட்ட நலத் திட்டங்களுக்கமைவாக முக்கிய முகாமைத்துவ ஆளணிக்கு காசல்லாத நலன்களையும் வங்கி வழங்கியுள்ளது.

(iii) தலைவர், பணிப்பாளர்கள், பொது முகாமையாளர்/பிரதம நிறைவேற்று அலுவலர் மற்றும் பிரதிப் பொது முகாமையாளர்கள் ஆகியோரின் வேதனாதினும் கட்டணங்களும் 2022 இல் ரூ. 115.0 மில்லியன் ஆகவிருந்தது. (2021 இல் ரூ.116.51 மில்லியன்).

49.5.2 முக்கிய முகாமைத்துவ ஆளணியினை தொடர்புபடுத்துகின்ற கொடுக்கல்வாங்கல்கள், ஒழுங்குகள் மற்றும் உடன்படிக்கைகள்

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கியும் தொகுதியும்	
	2022 ரூ. '000	2021 ரூ. '000
சொத்துகள்		
கடன்கள் மற்றும் முற்பணங்கள்	68,742	67,678

49.5.3 தொடர்புடைய தரப்பினர்களுக்கு வழங்கப்பட்ட தேறிய வசதி

(இலங்கை மத்தியினால் வழங்கப்பட்ட 2017 இன் 12 இலக்க ஆளுகைப் பணிப்புரையின் 3(8) (ii) (உ) ஆம் விதியின் கீழான வெளிப்படுத்தல்).

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000
முக்கிய முகாமைத்துவ ஆட்கள்		
கடன்கள் மற்றும் முற்பணங்கள்	68,742	67,678
மொத்த தேறிய வசதி	68,742	67,678
ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனம்	63,346,963	72,984,005
வங்கியின் ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனத்தின் சதவீதமொன்றாக தேறிய வசதி (%)	0.1	0.1

→ நிதியியல் கூற்றுகளுக்கான குறிப்புகள்

49. தொடர்புடைய தரப்பினர் வெளிப்படுத்தல்கள் (தொடர்ச்சி)

49.6 வங்கியின் தொழிலுக்கு பின்னரான நன்மை திட்டங்களுடனான கொடுக்கல்வாங்கல்கள்

வங்கிக்கும், வங்கியின் தொழிலுக்கு பின்னரான நன்மைத் திட்டங்களுக்குமிடையில் ஆண்டிறுதியில் நடைபெற்ற நிதியியல் நிலைக் கொடுக்கல்வாங்கல்களின் தொகுப்பு கீழே தரப்பட்டுள்ளது:

வங்கியானது அறிக்கையிடும் திகதியன்று தொழிலுக்கு பின்னரான நன்மை திட்டங்களுடன் பின்வரும் நிலுவைகளைக் கொண்டிருந்தது.

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
பொறுப்புகள்				
தேசிய சேமிப்பு வங்கி ஊழியர் சேமலாப நிதியம்				
வைப்பாளர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை - (நிலையான வைப்புகள்)	930,000	469,785	930,000	469,785
ஏனைய கடன்பெறுநர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை (மீள் விற்பனை உடன்படிக்கைகளின் கீழ் கொள்வனவுசெய்யப்பட்ட பிணையங்கள்)	171,628	-	171,628	-
வழங்கப்பட்ட படுகடன் பிணையங்கள் (தொகுதிக்கடன்கள்)	1,250,000	1,250,000	1,250,000	1,250,000
தேசிய சேமிப்பு வங்கி ஊழியர்களின் ஓய்வூதிய திட்டம் I				
வைப்பாளர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை - (நிலையான வைப்புகள்)	700,000	365,710	700,000	365,710
ஏனைய கடன்பெறுநர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை (மீள் விற்பனை உடன்படிக்கைகளின் கீழ் கொள்வனவுசெய்யப்பட்ட பிணையங்கள்)	183,761	1,410,361	183,761	1,410,361
வழங்கப்பட்ட படுகடன் பிணையங்கள் (தொகுதிக்கடன்கள்)	550,000	550,000	550,000	550,000
தேசிய சேமிப்பு வங்கி ஊழியர்களின் ஓய்வூதிய திட்டம் II				
வைப்பாளர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை - (நிலையான வைப்புகள்)	868,020	508,496	868,020	508,496
ஏனைய கடன்பெறுநர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை (மீள் விற்பனை உடன்படிக்கைகளின் கீழ் கொள்வனவுசெய்யப்பட்ட பிணையங்கள்)	98,669	20,118	98,669	20,118
வழங்கப்பட்ட படுகடன் பிணையங்கள் (தொகுதிக்கடன்கள்)	500,000	500,000	500,000	500,000
தே.சே.வங்கியின் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான மருத்துவ உதவித் திட்டம்				
வைப்பாளர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை - (நிலையான வைப்புகள்)	158,910	252,151	158,910	252,151
வழங்கப்பட்ட படுகடன் பிணையங்கள் (தொகுதிக்கடன்கள்)	34,812	-	34,812	-
வழங்கப்பட்ட படுகடன் பிணையங்கள் (தொகுதிக்கடன்கள்)	25,000	25,000	25,000	25,000
விதவைகள் தபுதாரர்கள் மற்றும் அனாதைகள் ஓய்வூதிய நிதியம்				
வைப்பாளர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை - (நிலையான வைப்புகள்)	56,150	71,328	56,150	71,328
ஏனைய கடன்பெறுநர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை (மீள் விற்பனை உடன்படிக்கைகளின் கீழ் கொள்வனவுசெய்யப்பட்ட பிணையங்கள்)	13,545	-	13,545	-
வழங்கப்பட்ட படுகடன் பிணையங்கள் (தொகுதிக்கடன்கள்)	100,000	100,000	100,000	100,000

49. தொடர்புடைய தரப்பினர் வெளிப்படுத்தல்கள் (தொடர்ச்சி)

49.6 வங்கியின் தொழிலுக்கு பின்னரான நன்மை திட்டங்களுடனான கொடுக்கல்வாங்கல்கள் (தொடர்ச்சி)

வங்கிக்கும், வங்கியின் தொழிலுக்கு பின்னரான நன்மைத் திட்டங்களுக்குமிடையில் ஆண்டிறுதியில் நடைபெற்ற வருமானக்கூற்று கொடுக்கல்வாங்கல்களின் தொகுப்பு கீழே தரப்பட்டுள்ளது:

	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
<i>டிசம்பர் 31 இல் முடிவுற்ற ஆண்டுக்கானது</i>				
வட்டி வருமானம்				
தேசிய சேமிப்பு வங்கி ஊழியர் சேமலாப நிதியம்	-	2,378	-	2,378
தேசிய சேமிப்பு வங்கி ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் I	-	277	-	277
வட்டிச் செலவுகள்				
தேசிய சேமிப்பு வங்கி ஊழியர் சேமலாப நிதியம்	228,434	103,988	228,434	103,988
தேசிய சேமிப்பு வங்கி ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் I	89,705	321,504	89,705	321,504
தேசிய சேமிப்பு வங்கி ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் II	49,991	73,701	49,991	73,701
தே.சே.வங்கியின் ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கான மருத்துவ உதவித் திட்டம்	25,951	21,358	25,951	21,358
விதவைகள், தபுதாரர்கள் மற்றும் அனாதைகள் ஓய்வூதிய நிதியம்	14,599	11,074	14,599	11,074

49.7 வேறு தொடர்புடைய தரப்பினர்களிடமிருந்து கிடைக்கவேண்டியவை

	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
<i>டிசம்பர் 31 அன்று உள்ளவாறு</i>				
மீள் விற்பனை உடன்படிக்கைகளின் கீழ் கொள்வனவுசெய்யப்பட்ட பிணையங்கள்-என்ரஸ்ட் செகியூரிடி பீஎல்சி	22,865	17,669	22,865	17,669
என்ரஸ்ட் செகியூரிடி பீஎல்சி யிடமிருந்து கிடைக்கவேண்டியவை.	859,195	859,160	859,195	859,160
சேதஇழப்பு	(124,372)	(124,372)	(124,372)	(124,372)
மொத்தம்	757,688	752,457	757,688	752,457

49.8 வேறு தொடர்புடைய தரப்பினர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை

	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
<i>டிசம்பர் 31 அன்று உள்ளவாறு</i>				
ஏனைய செலுத்தக்கவை- என்ரஸ்ட் செகியூரிடி பீஎல்சி	734,788	734,788	734,788	734,788
மொத்தம்	734,788	734,788	734,788	734,788

→ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

50 சாதாரண பங்கொன்றின் நிகர சொத்துப் பெறுமதி

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
தொகுதி எண்ணாக பயன்படுத்திய தொகை				
பங்குடமையாளர்களின் நிதியங்கள்	72,892,229	76,012,757	76,389,681	81,449,213
பகுதி எண்ணாகப் பயன்படுத்திய சாதாரணப் பங்கின் எண்ணிக்கை				
மொத்தப் பங்குகளின் எண்ணிக்கை	940,000	940,000	940,000	940,000
சாதாரணப் பங்கொன்றிற்கான தேறிய சொத்துப் பெறுமதி (ரூ.)	77.54	80.86	81.27	86.65

51 வங்கிக்கும் தொகுதிக்கும் எதிரான வழக்காடல்

வழக்குகள் என்பது வங்கித் தொழிலின் சுபாவத்தைப் பொறுத்தமட்டில் தவிர்க்க முடியாத நிகழ்வாகும். அவ்வாறான சட்ட விடயங்கள் தொடர்பில் செயற்பட வங்கிக்கென உருவாக்கப்பட்ட கோவை ஒன்று உண்டு. ஏற்படக் கூடிய விளைவுகளை உறுதித்தன்மை தொடர்பாக தேவையான துறைசார் ஆலோசனைகள் பெறப்பட்ட பின்னர் நடவடிக்கை தொடர்பாக சீர்தகுதி மதிப்பீட்டின் அடிப்படையில் மதிப்பீடுசெய்த பின்னர் குறித்த சட்ட ரீதியான உரிமைகளின் நிதி நிலைப்பாட்டுக்கு ஏற்படக் கூடிய எதிர் தாக்கங்களுக்காக வங்கி தமது கணக்குகளுக்கு சீராக்கல்களை மேற்கொள்ளும். விளைவுகளின் நிச்சயமற்ற தன்மை காரணமாக நிதிக்கூற்றுக்களுக்கு எவ்வித சீராக்கல்களையும் மேற்கொள்ளாது. வருட இறுதியில் வங்கிக்கு எதிராக உள்ள இது வரையிலும் தீர்க்கப்படாத வழக்குகள் தொடர்பான விபரங்கள் வருமாறு.

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	மையமெ	
	2022 எண்ணிக்கை	2021 எண்ணிக்கை
நியாயாசபை/நீதிமன்றம்		
தொழில் நியாயாசபை	9	12
கைத்தொழில் நீதிமன்றம்	0	1
நீதவான் நீதிமன்றம்	0	3
மாவட்ட நீதிமன்றம்	43	91
மேல் நீதிமன்றம்/சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம்/மாகாண மேல் நீதிமன்றம்	5	4
மேன்முறையீட்டு நீதிமன்றம்	4	3
உயர் நீதிமன்றம்	3	2

52 அறிக்கையிடும் திகதிக்கு பின்னரான நிகழ்வுகள்

கணக்கீட்டுக் கொள்கை

அறிக்கையிடும் திகதி மற்றும் நிதி கூற்றுக்கள் வெளியிடுவதற்காக அனுமதிக்கப்பட்ட திகதி என்பவற்றுக்கிடையில் நிகழுகின்ற சதகமான மற்றும் பாதகமான இரு வகையான நிகழ்வுகளும் அறிக்கையிடும் திகதிக்கு பிந்திய நிகழ்வுகளாகும்.

அவசியமான போது அறிக்கையிடும் திகதிக்கு பிந்திய அனைத்து நிகழ்வுகளும் கருத்தில் கொள்ளப்பட்டு இகநி 10 - “அறிக்கையிடும் காலத்திற்கு பிந்திய நிகழ்வுகள்” இற்கு அமைவாக நிதியியல் கூற்றுக்களில் பொருத்தமான சீராக்கல்கள்/வெளிப்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

53 ஒப்பீட்டு தகவல்கள்

சிறந்த எடுத்துரைத்தலை வழங்கும் பொருட்டு நடப்பு ஆண்டு வகைப்படுத்தலுடன் இணங்கும் விதத்தில் அவசியமானபோதெல்லாம் ஒப்பீட்டுத் தகவல்கள் மீளவகைப்படுத்தப்பட்டுள்ளன.

2022 ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டவாறு மிகை வரி

2022 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க மிகை வரிச் சட்டத்தின் ஏற்பாட்டின் பிரகாரம், 2020/2021 வரிமதிப்பீட்டு ஆண்டின் வரிவிதிக்கத்தக்க வருமானத்தின் மீது 25 சதவீதங்கொண்ட வீதத்தில் ரூ. 5,524 மில்லியன் தொகையுடைய மிகை வரியை தொகுதி செலுத்தியது. இது முன்னைய ஆண்டுடன் தொடர்புடையது என்பதனால், 2022.12.31 அன்று உள்ளவாறு நிதியியல் கூற்றில் இது முன்னைய ஆண்டுச் சீராக்கமாக சீர்செய்யப்பட்டுள்ளது.

54 நிதியியல் இடர்நேர்வு முகாமைத்துவம்

பொதுநோக்கு

தொகுதியானது அதன் தொழிற்பாடுகளில் இருந்து தோன்றுகின்ற நிதியியல் இடர்நேர்வு மற்றும் நிதியியல் சாரா இடர்நேர்வு ஆகியற்றுக்கு ஆட்படுகின்றது. வியாபாரம் தொழிற்படுகின்ற குழுவில் உள்ள மாற்றங்களுக்கு இடமளிப்பதற்கு படிப்படியாக வளர்ச்சியடைகின்ற அதன் இடர்நேர்வு முகாமைத்துவக் கட்டமைப்பு, சிறந்த நடத்தைகள் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகள் எனபன ஊடாக தொகுதி இவ்விடர்நேர்வுகளை முகாமைசெய்கின்றது.

இடர்நேர்வு முகாமைத்துவக் கட்டமைப்பு

தேசிய சேமிப்பு வங்கியின் ஒருங்கிணைக்கப்பட்ட இடர்நேர்வுக் முகாமைத்துவக் கட்டமைப்பானது பல்வேறு இடர்நேர்வுகள், அத்தகைய இடர்நேர்வுகளை இனங்காண்பதற்கான பொறிமுறை மற்றும் இடர்நேர்வுகளை முகாமைசெய்வதற்கும் தணிப்பதற்குமான செயல்திறன்வாய்ந்த வழிமுறைகள் என்பவற்றை உள்ளடக்குகின்ற கொள்கைகளையும் நடைமுறைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

வங்கியின் இடர்நேர்வு முகாமைத்துவக் கட்டமைப்பானது பணிப்பாளர் சபையின் மேற்பார்வையுடன் ஆரம்பிக்கின்றது. அதன் இடர்நேர்வு முகாமைத்துவ பொறுப்புடமைவினை நிறைவேற்றுவதில் பணிப்பாளர் சபைக்கு உதவியளிப்பதற்கு அது, சபை ஒருங்கிணைந்த இடர்நேர்வு முகாமைத்துவக் குழுவினை தாபித்துள்ளது. இடர்நேர்வு முகாமைத்துவ பிரிவானது சபை ஒருங்கிணைந்த இடர்நேர்வு முகாமைத்துவ குழுவினின் ஊடாக சபைக்கு சுயாதீனமாக அறிக்கையிடுகின்றது. வங்கியின் இடர்நேர்வு முகாமைத்துவத்தின் போதுமையினையும் செயல்திறனையும் உறுதிசெய்வதற்கு உன்னிப்பாக கவனம்செலுத்தி தொடர்புடைய வியாபார அலகுகளிடமிருந்தான அறிக்கைகளை இம்முகாமைத்துவ குழுக்கள் கிரமமாக மீளாய்வுசெய்கின்றன.

பின்வரும் முகாமைத்துவ குழுக்கள், உன்னிப்பான கவனம் செலுத்தலுடன் ஒவ்வொரு இடர்நேர்வு முகாமைத்துவ துறைக்குமான இடர்நேர்வு கருமங்களின் ஒருங்கிணைப்பிற்கும் பொறுப்புடையனவாகும்.

முகாமைத்துவ மட்ட இடர்நேர்வு முகாமைத்துவக் குழுக்கள்

- கொடுகடன் குழு
- சொத்து மாற்றும் பொறுப்பு முகாமைத்துவக் குழு
- தொழிற்பாட்டு இடர்நேர்வு முகாமைத்துவக் குழு
- முதலீட்டுக் குழு
- தகவல் பாதுகாப்புக் குழு

ஏனைய முகாமைத்துவக் குழுக்கள்

- தகவல் தொழில்நுட்ப வழிநடாத்தல் குழு
- மனிதவளக் குழு
- கிளை தொழிற்பாட்டு வழிநடாத்தல் குழு
- செயலாற்றுகை மீளாய்வுக் குழு
- சந்தைப்படுத்தல் குழு
- நிறுவன முகாமைத்துவக் குழு

உள்ளகக் கணக்காய்வுப் பிரிவானது கிரமமான மற்றும் தேவைக்கேற்ற இடர்நேர்வு முகாமைத்துவக் கட்டுப்பாடுகள் மற்றும் நடைமுறைகளின் மீளாய்வுகளிலும் ஈடுபடுவதுடன் பெறுபேறுகளை சபைக் கணக்காய்வுக் குழுவுக்கு அறிக்கையிடுகின்றது.

→ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

54. நிதியியல் இடர்நேர்வு முகாமைத்துவம் (தொடர்ச்சி)

முக்கிய இடர்நேர்வு வகைகள்

விவரம்	ஆளுகைக் கொள்கைகள் மற்றும் முக்கிய முகாமைத்துவக் குழு	முக்கிய கட்டுப்பாடுகள் மற்றும் தணிப்பு உபாயங்கள்
<p>கொடுகடன் இடர்நேர்வு</p> <p>கொடுகடன் இடர்நேர்வு என்பது தொகுதிக்கான தமது ஒப்பந்தக் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு இணைத்தரப்பினர் ஒருவர் தவறுவதிலிருந்து தோன்றுகின்ற இழப்பிற்கான சாத்தியப்பாடாகும். தொகுதியானது பின்வருவன ஊடாக கொடுகடன் இடர்நேர்வுக்கு அடிப்படையில் ஆட்படுகின்றது.</p> <ul style="list-style-type: none"> ஆதன ஈட்டுக்கு எதிரான கடன்வழங்கல் ஏனைய சில்லறைக் கடன்வழங்கல் (தனிப்பட்ட உத்தரவாதம்) வர்த்தகரீதியிலான கடன்வழங்கல் அத்துடன் பாரியளவு நிறுவனங்கள் (நிறுவனசார்) கடன்வழங்கல் மற்றும் சந்தைக் கடன் அளவு அரசாங்க நிறுவனங்களுக்கான பாரியளவு கடன்வழங்கல் இலங்கைக்கு வெளியில் கூட்டிணைக்கப்பட்ட கம்பனிகளுக்கான கடன்வழங்கல் அடகு வைப்புகளுக்கெதிரான கடன்கள் 	<p>ஆளுகைக் கொள்கைகள்</p> <p>கொடுகடன் கொள்கைகளும் கொடுகடன் இடர்நேர்வு முகாமைத்துவ கொள்கையும்</p> <p>முக்கிய முகாமைத்துவக் குழு</p> <p>கொடுகடன் குழு</p>	<p>i. கொடுகடன் கொள்கைகள் மற்றும் கொடுகடன் இடர்நேர்வு முகாமைத்துவ கொள்கைக் கட்டமைப்பு</p> <p>ii. கடன் தரப்படுத்தல் முறைமையை பயன்படுத்தி நியமப்படுத்தப்பட்ட கொடுகடன் மதிப்பீடு</p> <p>iii. கொடுகடன் அனுமதிக்கான அதிகார ஒப்படைப்பு</p> <p>iv. தரமான பிணை உறுதியினைப் பெற்றுக்கொள்ளுதல் மற்றும் கொள்கை மட்டங்களில் பெறுமதிக்கான கடன் விகிதத்தைப் பேணுதல்</p> <p>v. இடர்நேர்வு ஏற்புக் கட்டமைப்பு: இடர்நேர்வு ஏற்புக் கட்டமைப்புக்கு எதிராக முக்கிய இடர்நேர்வு குறிகாட்டிகளைக்/முக்கிய செயலாற்றுகை குறிகாட்டிகளை கண்காணித்தல் மற்றும் சபை ஒருங்கிணைந்த இடர்நேர்வு முகாமைத்துவக் குழுவிடம் சபைக்கு அறிக்கையிடுதல்.</p> <ul style="list-style-type: none"> சொத்து தர வரையறைகள்: சில்லறை செயற்பாடற்ற சொத்துகள், நிறுவன செயற்பாடற்ற சொத்துகள், கட்டடம் 3 ஏற்பாட்டு உள்ளடக்கம் சொத்துப்பட்டியல் ஆதாய வரையறைகள்: சில்லறை கொடுகடன் ஆதாயம், நிறுவன கொடுகடன் ஆதாயம் திரட்சி வரையறைகள்: துறைசார் திரட்சி, பெயர் திரட்சி மொத்த சொத்துக்களுக்கான ஐந்தொகைக்கு வெளியிலான கடமைப் பொறுப்புகள் <p>vi. கொடுகடன் வரையறை கண்காணித்தல் கட்டமைப்பு: சொத்துப்பட்டியல் மற்றும் கொடுக்கல்வாங்கல் மட்டத்திலான கண்காணித்தலும் கொடுகடன் குழு/முதலீட்டுக் குழு/சபை ஒருங்கிணைந்த இடர்நேர்வு முகாமைத்துவக் குழு மற்றும் சபை என்பவற்றுக்கு அறிக்கையிடுதலும்.</p> <ul style="list-style-type: none"> துறைசார் கடன் அளவு வரையறைகள் கடன் இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துக்களுக்கான வரையறைகள் நிறுவன படுகடன் சாதனங்களின் முதலீடுகளுக்கான வரையறைகள் <p>vii. கொடுகடன் கண்காணித்தல் கட்டமைப்பு: சொத்துப்பட்டியல் மற்றும் கொடுக்கல்வாங்கல் மட்டத்திலான கண்காணித்தலும் கொடுகடன் குழு/முதலீட்டுக் குழு/சபை ஒருங்கிணைந்த இடர்நேர்வு முகாமைத்துவக் குழு மற்றும் சபை என்பவற்றுக்கு அறிக்கையிடுதலும்.</p> <ul style="list-style-type: none"> சொத்துப்பட்டியல் மட்டத்தினைக் கண்காணித்தல் முன்சூட்டியே எச்சரிக்கை குறிகாட்டிகளைக் கண்காணித்தல் செயற்பாடற்ற சொத்துகளைக் கண்காணித்தல் இடர்நேர்வு மதிப்பீட்டு முறைமையின் பிரயோகத்தின் முன்னேற்றத்தை கண்காணித்தல் அழுத்தப் பரிசோதனை மற்றும் சூழ்நிலைப் பகுப்பாய்வு மீள்விலைமதிப்பீட்டு முன்னேற்றத்தினை கண்காணித்தல் சேதஇழப்பு மதிப்பீடுகளை செல்லுபடியாக்குதல் நிறுவன கடன்பெறுநர்களின் உள்ளகத் தரப்படுத்தல் மதிப்பீட்டினை செல்லுபடியாக்குதல் கொடுகடன் சொத்துப்பட்டியலின் இடர்நேர்வுத் தொகுப்பினை மீளாய்தல் <p>viii. கடன் மீளாய்வுப் பொறிமுறை</p> <p>ix. தரப்படுத்தப்பட்ட அணுகுமுறையின் கீழ் மூலதன ஒதுக்கீடு</p> <p>x. கொடுகடன் பிரிவு மற்றும் கிளை மட்டத்தில் கொடுகடன் அலுவலர்களுக்கு தொடர்ச்சியான பயிற்சி</p> <p>xi. கொடுகடன் செயன்முறைகளுக்காக இடர்நேர்வு மற்றும் கட்டுப்பாட்டு சுயாதீன மதிப்பீட்டினை நடாத்துதல்</p> <p>xii. HHI கணிப்பு மற்றும் இடர்நேர்வு ஏற்பு மட்டங்களுக்கு எதிராக கண்காணித்தல்</p>

54. நிதியியல் இடர்நேர்வு முகாமைத்துவம் (தொடர்ச்சி)
முக்கிய இடர்நேர்வு வகைகள் (தொடர்ச்சி)

விவரம்	ஆளுகைக் கொள்கைகள் மற்றும் முக்கிய முகாமைத்துவக் குழு	முக்கிய கட்டுப்பாடுகள் மற்றும் தனிப்பு உபாயங்கள்
<p>சந்தை இடர்நேர்வு (பங்குரிமைமூலதன இடர்நேர்வு உள்ளடங்கலாக)</p> <p>சந்தை இடர்நேர்வு என்பது சந்தை வீதங்கள் மற்றும் விலைகள் மாற்றமடைந்து அத்துடன் தொகுதியின் இலாபத்தன்மையின் மீது அத்துடன்/ அல்லது மொத்த சொத்தின் மீது பாதகமான தாக்கத்தினை கொண்டிருக்கக் கூடிய இடர்நேர்வாகும். தொகுதியானது பின்வருவன ஊடாக சந்தை இடர்நேர்வுக்கு அடிப்படையில் ஆட்படுகின்றது:</p> <ul style="list-style-type: none"> • வர்த்தகம் செய்யப்பட்ட சந்தை இடர்நேர்வு • வங்கி ஏடுகளில் வட்டிவீத இடர்நேர்வு • கட்டமைப்புசார்ந்த வெளிநாட்டு செலாவணி இடர்நேர்வு • வர்த்தகப்படுத்தப்படாத பங்குரிமைமூலதன இடர்நேர்வு 	<p>ஆளுகைக் கொள்கைகள்</p> <p>சந்தை இடர்நேர்வு மற்றும் தீர்வத்தன்மை இடர்நேர்வு முகாமைத்துவக் கொள்கை</p> <p>முக்கிய முகாமைத்துவக் குழு</p> <p>சொத்து மற்றும் பொறுப்பு முகாமைத்துவக் குழு</p> <p>முதலீட்டுக் குழு</p>	<p>வட்டி வீத இடர்நேர்வு</p> <ol style="list-style-type: none"> சந்தை இடர்நேர்வு மற்றும் தீர்வத்தன்மை இடர்நேர்வு முகாமைத்துவக் கொள்கைக் கட்டமைப்பு வட்டிவீத அசைவுகளின் தாக்கத்தை பகுப்பாய்வுசெய்து தேறிய வட்டிவீத எல்லை தாக்கத்தினை குறைப்பதற்கு சொத்து மற்றும் பொறுப்பு முகாமைத்துவக் குழுவினால் சீராக்க நடவடிக்கைகளை எடுத்தல் வீத உணர்திறன்மிக்க சொத்துகள் மற்றும் பொறுப்புகளை விலையிடுவதற்கான பொறுப்பானது சொத்து மற்றும் பொறுப்பு முகாமைத்துவக் குழுவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வீத உணர்திறன்மிக்க சொத்துகள் மற்றும் பொறுப்புகள் கலப்பினை முகாமைசெய்வதற்கான பொறுப்பு சொத்து மற்றும் பொறுப்பு முகாமைத்துவக் குழுவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சொத்து மற்றும் பொறுப்பு முகாமைத்துவக் குழு, திறைசேரி முன்னரங்கு அலுவலகத்திற்கு இணைக்கப்பட்டுள்ள சொத்து மற்றும் முகாமைத்துவ அலகின் உதவியினை வேண்டுகின்றது. அரசாங்க பிணையங்களில் முதலீடுகளும் வர்த்தகப்படுத்தலும் வரையரைக் கட்டமைப்பினுள் கண்காணிக்கப்படுகின்றன. நடப்பு சந்தை விலைகுறித்தல், காலம் மற்றும் அழுத்தப் பரிசோதனைகள் போன்ற கருவிகளைப் பயன்படுத்தி தொடர்ச்சியான அடிப்படையில் வட்டிவீத இடர்நேர்வுக்கு பாதிக்கப்படும் தன்மைகளை மதிப்பிடுதல். இடர்நேர்வு ஏற்பினுள் கண்காணித்தல் மற்றும் வரையறை கண்காணிப்பு மட்டம் அத்துடன் முதலீட்டுக் குழு/சொத்து மற்றும் பொறுப்பு முகாமைத்துவக் குழு/சபை ஒருங்கிணைந்த இடர்நேர்வு முகாமைத்துவக் குழு மற்றும் சபை என்பவற்றுக்கு அறிக்கையிடுதல்.
		<p>பங்குரிமைமூலதன இடர்நேர்வு</p> <ol style="list-style-type: none"> வரையறைகளைக் கண்காணித்தல், இடர்நேர்வில் உள்ள பங்குரிமைமூலதனம் மற்றும் அழுத்தப் பரிசோதனை ஊடாக அளவிடப்படுகின்றது. சொத்துப்பட்டியல் நிலை, கடன் அளவுகள் மற்றும் வணிகர் வரையறைகள் அத்துடன் வர்த்தகப்படுத்தல் நடவடிக்கைகள் என்பன வரையறைகள் கட்டமைப்பினுள் கண்காணிக்கப்படுகின்றன. இடர்நேர்விலுள்ள பங்குரிமைமூலதனப் பெறுமதியானது இடர்நேர்வு ஏற்புக் கட்டமைப்புக்கு எதிராக கண்காணிக்கப்படுகின்றது. ஆற்றல்வாய்ந்த சந்தை நடத்தையினை உறுதிசெய்வதற்காக வணிக அறைக் குறப்பதிவுகள் நாளாந்த அடிப்படையில் கண்காணிக்கப்படுகின்றன.
		<p>வெளிநாட்டுச் செலாவணி இடர்நேர்வு</p> <ol style="list-style-type: none"> வெளிநாட்டு நாணய வணிகத் தொழிற்பாடுகள், இடர்நேர்வுக்கு ஆட்படுதல் மற்றும் நிலைநிறுத்தல் வரையறைகள் கட்டமைப்பினுள் கண்காணிக்கப்படுகின்றன. வெளிநாட்டுச் செலாவணி இடர்நேர்வானது தேறிய திறந்த நிலை, இடர்நேர்வில் உள்ள வெளிநாட்டுச் செலாவணிப் பெறுமதி மற்றும் அழுத்தப் பரிசோதனை போன்ற கருவிகளைப் பயன்படுத்தி அளவிடப்படுவதுடன், சொத்து மற்றும் பொறுப்பு முகாமைத்துவக் குழுவிற்கு/சபை ஒருங்கிணைந்த இடர்நேர்வு முகாமைத்துவக் குழுவிற்கு/சபைக்கு அறிக்கையிடப்படுகின்றன.

→ நிதியியல் கூற்றுகளுக்கான குறிப்புகள்

54. நிதியியல் இடர்நேர்வு முகாமைத்துவம் (தொடர்ச்சி)

முக்கிய இடர்நேர்வு வகைகள் (தொடர்ச்சி)

விவரம்	ஆளுகைக் கொள்கைகள் மற்றும் முக்கிய முகாமைத்துவக் குழு	முக்கிய கட்டுப்பாடுகள் மற்றும் தணிப்பு உபாயங்கள்
<p>திரவத்தன்மை மற்றும் நிதியியல் இடர்நேர்வு</p> <p>திரவத்தன்மை இடர்நேர்வு என்பது நிதியியல் கட்டப்பாடுகள் நிலுவையாக வருகின்றபோது அவற்றை நிறைவேற்றுவதற்கு இயலாமலிருத்தல் (நிதியியல் திரவத்தன்மை இடர்நேர்வு) அத்துடன் படுகடன் பங்குரிமை மூலதனப் பிணையங்களுக்கான சந்தைப் பெறுமதி போன்ற நிதியியல் சந்தைகளில் காணப்படுகின்ற திரவத்தன்மை கணிசமான அளவு குறைவடையக்கூடிய (சந்தைத் திரவத்தன்மை இடர்நேர்வு) போன்றவற்றின் ஒன்றிணைந்த இடர்நேர்வுகளாகும். தொகுதியானது பின்வருவன ஊடாக திரவத்தன்மை இடர்நேர்வுக்கு அடிப்படையில் ஆட்படுகின்றது.</p> <ul style="list-style-type: none"> தொகுதியின் கடன்கள், முதலீடுகள் மற்றும் நிதியியல் மூலங்கள் என்பவற்றுக்கிடையில் நிதியியல் பொருந்தாமை. 	<p>ஆளுகைக் கொள்கைகள்</p> <p>சந்தை இடர்நேர்வு மற்றும் திரவத்தன்மை இடர்நேர்வு முகாமைத்துவக் கொள்கை</p> <p>முக்கிய முகாமைத்துவக் குழு</p> <p>சொத்து மற்றும் பொறுப்பு முகாமைத்துவக் குழு</p>	<ol style="list-style-type: none"> அரசாங்க பிணையங்களில் முதலீடுகளைப் பேணுவதற்கான நியதிச்சட்ட தேவைப்படுத்தல் (வெப்புகளின் 60%) திறைசேரி பிரிவின் மூலமான காசுப்பாய்ச்சல் முகாமைத்துவம் எதிர்பாரா திரவத்தன்மை நிலைமை திட்டமிடல் ஒழுங்குமுறைப்படுத்தல் குறைந்தபட்ச தேவைப்பாடுகளுக்கு எதிராக நியதிச்சட்ட திரவத்தன்மை சொத்து விகிதம், திரவத்தன்மை உள்ளடக்க விகிதம் மற்றும் தேறிய நிலையான நிதியளித்தல் விகிதம் போன்ற நியதிச்சட்ட திரவத்தன்மை விகிதங்களைக் கண்காணித்தல் பாசல் III இன் பிரகாரம் திரவத்தன்மை இடர்நேர்வு கண்காணித்தல் கருவிகளின் கீழ் இருப்பு அணுகுமுறையின் கீழ் விகிதாசாரங்களையும் நிதியளித்தல் திரவத்தன்மை இடர்நேர்வின்மீதும் கண்காணித்து சொத்து மற்றும் பொறுப்பு முகாமைத்துவக் குழுவிற்கு/சபை ஒருங்கிணைந்த இடர்நேர்வு முகாமைத்துவக் குழுவிற்கு/சபைக்கு அறிக்கையிடுதல் இடர்நேர்வு வரையறைகளுக்கு எதிராக முதிர்ச்சி இடைவெளிகளையும் உணர்திறன் இடைவெளிகளையும் கண்காணித்தல்
<p>தொழிற்பாட்டு இடர்நேர்வு</p> <p>தொழிற்பாட்டு இடர்நேர்வு என்பது போதாத அல்லது தோல்வியடைந்த உள்ளகச் செயல்முறைகள், மக்கள் மற்றும் முறைமைகளிலிருந்து அல்லது வெளிவாரி சூழ்நிலைகளிலிருந்து தோன்றுகின்ற இழப்பினைக் கொண்ட இடர்நேர்வாகும். தொகுதியானது பின்வருவன ஊடாக அடிப்படையில் தொழிற்பாட்டு இடர்நேர்வுக்கு ஆட்படுகின்றது.</p> <ul style="list-style-type: none"> உள்ளக மோசடிகள் வெளிவாரி மோசடிகள் தொழில் நடத்தைகள் மற்றும் பணியிடப் பாதுகாப்பு சவை நாடி, உற்பத்திகள் மற்றும் தொழில் நடத்தைகள் பொள்தீக சொத்துகளுக்கான சேதம் தொழில் இடையூறுகள் மற்றும் முறைமை செயலிழப்புகள் நிறைவேற்றதல், வழங்குதல் மற்றும் செயல்முறை முகாமைத்துவம். 	<p>ஆளுகைக் கொள்கைகள்</p> <ol style="list-style-type: none"> தொழிற்பாட்டு இடர்நேர்வு முகாமைத்துவக் கொள்கை மாதிரி இடர்நேர்வு முகாமைத்துவக் கொள்கை <p>தொழிற்பாட்டு இடர்நேர்வு முகாமைத்துவத்துடன் தொடர்புடைய வேறு கொள்கைகள்</p> <ul style="list-style-type: none"> வெளியிலிருந்து சேவை பெற்றுக்கொள்ளும் கொள்கை தகவல் பாதுகாப்புக் கொள்கை தொழில் தொடர்ச்சிக் கொள்கை இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான கொள்கை <p>முக்கிய முகாமைத்துவக் குழு</p> <p>தொழிற்பாட்டு இடர்நேர்வு முகாமைத்துவக் குழு</p>	<p>திருட்டு அல்லது மோசடி இடர்நேர்வு</p> <ol style="list-style-type: none"> மோசடி இடர்நேர்வு முகாமைத்துவம் மற்றும் தகவல் தெரிவித்தல் கொள்கைகள்/நடைமுறைகள் உள்ளகக் கட்டுப்பாட்டுக் கட்டமைப்பு நாளாந்த பரிசோதனைகள்/கணக்காய்வுகள் முக்கிய தொழிற்பாட்டு இடர்நேர்வு குறிகாட்டிகளைக் கண்காணித்தல் நட்ட நிகழ்வு தரவுகளைக் கண்காணித்தல் இடர்நேர்வுக் கட்டுப்பாட்டு சுய மதிப்பீடு அடிப்படைக் காரணப் பகுப்பாய்வு இலஞ்சம் மற்றும் ஊழல் இடர்நேர்வுக்கு எதிரான மதிப்பீடு <p>தகவல் தொழில்நுட்ப இடையூறுகள் மற்றும் தரவுப் பாதுகாப்பு</p> <ol style="list-style-type: none"> தொழில்நுட்ப ரீதியாக பாவனையிலிருந்து ஒதுக்குவதைக் குறைப்பதற்கும் முறைமைகளை தானியக்கப்படுத்தல் மற்றும் தரமுயர்த்துதல் தொடர்பில் செயல்முறைகளை இனங்காண்பதற்கும், தகவல் தொழில்நுட்ப உபாய திட்டமிடல் முக்கிய தகவல் பாதுகாப்புடன் தொடர்புபட்ட நடைமுறைப்படுத்தல் <ul style="list-style-type: none"> கொடுப்பனவு அட்டை தொழிற்துறைத் தரவு பாதுகாப்பு நியமங்கள் அடுத்த தலைமுறை பாதுகாப்பு தொழிற்பாட்டு நிலையம் தரவுக் கசிவு தடுப்பு தகவல் இழப்பினைத் தவிர்ப்பதற்கு அனர்த்த மீட்பு திட்டமிடல் உள்ளகக் கட்டுப்பாடு/முறைமை கட்டுப்பாடுகள்: நுழைவுக் கட்டுப்பாடு/கடவுச்சொல் பாதுகாப்பு போன்றன நிகழ்வு அறிக்கையிடல் அடிப்படையில் முறைமையொன்றிணைத் தாபித்தல் பிரத்தியேகமான முதன்மை தகவல் பாதுகாப்பு அலுவலர் ஒருவரின் தலைமையில் தகவல் பாதுகாப்பு அல்கொன்றிணைத் தாபித்தல் தகவல் பாதுகாப்புக் கொள்கை, தகவல் பாதுகாப்புக்கான அடிப்படைப் பாதுகாப்பு நியமங்கள் போன்றவற்றை நடைமுறைப்படுத்தலை தொடர்ச்சியாகக் கண்காணித்தல்.

54. நிதியியல் இடர்நேர்வு முகாமைத்துவம் (தொடர்ச்சி)
முக்கிய இடர்நேர்வு வகைகள் (தொடர்ச்சி)

விவரம்	ஆளுகைக் கொள்கைகள் மற்றும் முக்கிய முகாமைத்துவக் குழு	முக்கிய கட்டுப்பாடுகள் மற்றும் தணிப்பு உபாயங்கள்
<p>தொழிற்பாட்டு இடர்நேர்வு (தொடர்ச்சி)</p> <p>இணங்குவித்தல் இடர்நேர்வு என்பது தொகுதியின் தொழில் நடவடிக்கைகளுக்கு ஏற்புடைய சட்டங்களுடன், ஒழுங்குவிதிகளுடன், விதிகளுடன், ஒழுங்குமுறைப்படுத்தல் கொள்கைக் கூற்றுடன், மற்றும் நடத்தைக் கோவைகளுடன் இணங்கியொழுக்குவதற்கு தொகுதி தவறுவதன் விளைவாக தொகுதிக்கு ஏற்படக்கூடிய தடைகள் மற்றும் நிதியியல் நடவடிக்கைகளைக் கொண்ட இடர்நேர்வாகும். தொகுதியானது பின்வருவன ஊடாக அடிப்படையில் இணங்குவித்தல் இடர்நேர்வுக்கு ஆட்படுகின்றது.</p> <ul style="list-style-type: none"> • அந்தரங்கம் மற்றும் ஆர்வ முரண்பாட்டுக் கட்டப்பாடுகள் உள்ளடங்கலாக ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் உரிமமளித்தல் கட்டப்பாடுகள் • நிதியியல் குற்றம்(பணம் துய்தாக்குதலுக்கெதிரான, பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல்), இலஞ்சம் மற்றும் ஊழலுக்கெதிரானவை மற்றும் • மோசமான நடத்தை (உற்பத்தி வடிவமைத்தல், சந்தை நடத்தை மற்றும் ஊழியர் துர்நடத்தை) 	<p>ஆளுகைக் கொள்கைகள்</p> <ol style="list-style-type: none"> 1. இணங்குவித்தல் கொள்கை 2. பணம் துய்தாக்கு-தலுக்கெதிரான கொள்கை 3. தொடர்புடைய தரப்பினர் கொடுக்கல்வாங்கல் கொள்கை <p>முக்கிய முகாமைத்துவக் குழு தொழிற்பாட்டு இடர்நேர்வு முகாமைத்துவக் குழு</p>	<p>இணையப் பாதுகாப்பு இடர்நேர்வு</p> <ol style="list-style-type: none"> i. இனங்காணப்பட்ட பாதிக்கப்படும் தன்மைகளிலிருந்து இடர்நேர்வைக் குறைப்பதற்கு முன்சூட்டியே நடவடிக்கை எடுப்பதற்காக பாதிக்கப்படும் தன்மை மதிப்பீடுகளை நடாத்துதல் மற்றும் உள்நுழைவுப் பரிசோதனை ii. இனங்காணப்பட்ட பாதிக்கப்படும் தன்மைகளை இல்லாதொழிப்பதற்கு தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு மேம்படுத்தல் மற்றும் முறையான கருவிகள் ஊடாக இணையவழி/வெளிவாரி தாக்குதல்களை தொடர்ச்சியாகக் கண்காணித்தல் <p>சட்ட இடர்நேர்வு</p> <ol style="list-style-type: none"> i. தொழில் மற்றும் ஒப்பந்தக் கட்டப்பாடுகளை கைச்சாத்திடப்படும் போது சட்டப் பிரிவினால் சட்ட இசைவினை வழங்குதல் ii. சட்டரீதியான நடவடிக்கை முறைகளை செயல்திறன்வாய்ந்த விதத்தில் கையாலுதல் <p>தொழில் தொடர்ச்சி முகாமைத்துவ இடர்நேர்வு</p> <ol style="list-style-type: none"> i. தொழில் தொடர்ச்சி முகாமைத்துவத்தின் செயல்திறன்வாய்ந்த நடைமுறைப்படுத்தலை உறுதிசெய்வதற்கு தாபிக்கப்பட்ட தொழில்தொடர்ச்சி அலகும் ஆளுகைக் கட்டமைப்பும் செயற்பாட்டில் உள்ளன.
<p>இணங்குவித்தல் இடர்நேர்வு</p> <p>இணங்குவித்தல் இடர்நேர்வு என்பது தொகுதியின் தொழில் நடவடிக்கைகளுக்கு ஏற்புடைய சட்டங்களுடன், ஒழுங்குவிதிகளுடன், விதிகளுடன், ஒழுங்குமுறைப்படுத்தல் கொள்கைக் கூற்றுடன், மற்றும் நடத்தைக் கோவைகளுடன் இணங்கியொழுக்குவதற்கு தொகுதி தவறுவதன் விளைவாக தொகுதிக்கு ஏற்படக்கூடிய தடைகள் மற்றும் நிதியியல் நடவடிக்கைகளைக் கொண்ட இடர்நேர்வாகும். தொகுதியானது பின்வருவன ஊடாக அடிப்படையில் இணங்குவித்தல் இடர்நேர்வுக்கு ஆட்படுகின்றது.</p> <ul style="list-style-type: none"> • அந்தரங்கம் மற்றும் ஆர்வ முரண்பாட்டுக் கட்டப்பாடுகள் உள்ளடங்கலாக ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் உரிமமளித்தல் கட்டப்பாடுகள் • நிதியியல் குற்றம்(பணம் துய்தாக்குதலுக்கெதிரான, பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழித்தல்), இலஞ்சம் மற்றும் ஊழலுக்கெதிரானவை மற்றும் • மோசமான நடத்தை (உற்பத்தி வடிவமைத்தல், சந்தை நடத்தை மற்றும் ஊழியர் துர்நடத்தை) 	<p>ஆளுகைக் கொள்கைகள்</p> <ol style="list-style-type: none"> 1. இணங்குவித்தல் கொள்கை 2. பணம் துய்தாக்கு-தலுக்கெதிரான கொள்கை 3. தொடர்புடைய தரப்பினர் கொடுக்கல்வாங்கல் கொள்கை <p>முக்கிய முகாமைத்துவக் குழு தொழிற்பாட்டு இடர்நேர்வு முகாமைத்துவக் குழு</p>	<ol style="list-style-type: none"> i. இணங்குவித்தல் அலுவலர் நேரடியாக சபை ஒருங்கிணைந்த இடர்நேர்வு முகாமைத்துவக் குழுவிற்கும் சபைக்கும் அறிக்கையிடுதல். ii. பணம் துய்தாக்குதலுக்கெதிரான உள்ளக முறைமைகள்/செயன்முறைகள் மற்றும் உங்களது வாடிக்கையாளர்களை தெரிந்து கொள்ளுங்கள் கண்காணிப்பு iii. இடர்நேர்வு ஏற்புக் கட்டமைப்பினுள் கண்காணித்தல்

⇒ நிதியியல் கூற்றுகளுக்கான குறிப்புகள்

54. நிதியியல் இடர்நேர்வு முகாமைத்துவம் (தொடர்ச்சி)

முக்கிய இடர்நேர்வு வகைகள் (தொடர்ச்சி)

விவரம்	ஆளுகைக் கொள்கைகள் மற்றும் முக்கிய முகாமைத்துவக் குழு	முக்கிய கட்டுப்பாடுகள் மற்றும் தணிப்பு உபாயங்கள்
<p>காப்புறுதி இடர்நேர்வு</p> <p>காப்புறுதி இடர்நேர்வு என்பது மிகவும் அடிக்கடி அல்லது எதிர்பார்த்ததை விட மிகத் தீவிரமாக இடம்பெறுகின்றவற்றுக்கெதிராக தொகுதி காப்பீடுசெய்துள்ள நிகழ்வுகளின் சாத்தியம் காரணமா இழப்பு ஏற்படுகின்ற இடர்நேர்வாகும்</p>	<p>ஆளுகைக் கொள்கைகள்</p> <p>தொழிற்பாட்டு இடர்நேர்வு முகாமைத்துவக் கொள்கை மற்றும் வங்கினால் பெற்றுக்கொண்ட காப்புறுதிப் பூக்கைகள்</p> <ol style="list-style-type: none"> 1. வங்கியாளர் நட்போத்தரவாத காப்புறுதி ஒப்பந்தம் 2. தீ மற்றும் திருட்டு காப்புறுதி ஒப்பந்தம் 3. இலத்திரனியல் உபகரணங்கள் காப்புறுதி ஒப்பந்தம் 4. இணைய பொறுப்பு காப்புறுதி ஒப்பந்தம் 5. இலத்திரனியல் மற்றும் கணினி குற்ற காப்புறுதி ஒப்பந்தம் 6. பொதுப் பொறுப்பு காப்புறுதி ஒப்பந்தம் 7. வாகன காப்புறுதி ஒப்பந்தம் <p>முக்கிய முகாமைத்துவக் குழு</p> <p>தொழிற்பாட்டு இடர்நேர்வு முகாமைத்துவக் குழு</p>	<ol style="list-style-type: none"> i. காப்புறுதி அறவீட்டுச்செயன்முறையானது நிருவாக பிரிவின் கீழ் மத்தியமயப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவசியமான நடவடிக்கைகளை உரிய காலத்தில் நிறைவேற்றுவதை உறுதிசெய்கின்றது. ii. கிளை மட்டத்திலும் வங்கி மட்டத்திலும் காப்புறுதி கொள்கைகளை நடைமுறைப்படுத்தவது தொடர்பில் கொள்கை சுயமாக தொழிற்பாட்டு வரையறைகளை நிரணயிக்கின்றது. iii. காப்புறுதி அறவீட்டு நிலைமைகளை இடர்நேர்வு முகாமைத்துவப் பிரிவு மீளாய்வுசெய்து தொழிற்பாட்டு இடர்நேர்வுக் குழுவுக்கு காலமுறையாக அறிக்கையிடுகின்றது. iv. காப்புறுதி அறவீட்டு தொழிற்பாடானது உள்ளக் கணக்காய்வு தொழிற்பாட்டுக்கு உட்படுவதுடன் உள்ளக் கணக்காய்வு பிரிவினால் நடாத்தப்படுகின்ற நிதியியல் கூற்று கணக்காய்வின் கீழ் முன்மதியுடைய ஏற்பாடு நிதியியல் கூற்றுகளில் உறுதிசெய்யப்படுகின்றது.
<p>உபாய இடர்நேர்வு</p> <p>உபாய இடர்நேர்வு என்பது முக்கிய பங்குடமையாளர் பெறுமதி அழிவு அல்லது திட்டமிடப்பட்டதை விட குறைவான பெறுமதி உருவாக்க இடர்நேர்வாகும் தொகுதியானது பின்வருவன ஊடாக அடிப்படையில் உபாய இடர்நேர்வுக்கு ஆட்படுகின்றது.</p> <ul style="list-style-type: none"> • தொகுதியின் வெளிவாரி மற்றும் உள்ளவாரி தொழிற்பாட்டுச் சூழல்களில் உள்ள மாற்றங்கள் (பேரண்ட பொருளாதார நிலைமைகள் போட்டிச் சக்திகள், தொழில்நுட்பம், ஒழுங்குமுறைப்படுத்தல், அரசியல் மற்றும் சமூகப் போக்குகள், வாடிக்கையாளர் எதிர்பார்க்கக்கூடிய மற்றும் சூழல் உள்ளடங்கலாக) மற்றும் • உபாய விருத்திக்கான செயன்முறையுடன் மற்றும் உபாய நடைமுறைப்படுத்தலைக் கண்காணித்தலுடன் இணைந்த இடர்நேர்வு 	<p>ஆளுகைக் கொள்கைகள்</p> <p>ஒருங்கிணைக்கப்பட்ட இடர்நேர்வு முகாமைத்துவம் உபாயத் தொழில் திட்டமிடல்</p> <p>முக்கிய முகாமைத்துவக் குழு</p> <p>தொழிற்பாட்டு இடர்நேர்வு முகாமைத்துவக் குழு நிறுவன முகாமைத்துவக் குழு</p>	<ol style="list-style-type: none"> i. சிரேஸ்ட முகாமைத்துவ மேற்பார்வை ii. உபாயத் திட்டம் மற்றும் வரவுசெலவுத்திட்டச் செயன்முறை iii. பொதுவான பொருளாதார நிலைமை, போட்டியாளர் நடத்தை என்பவற்றைக் கண்காணிப்பதற்கு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவினை தாபித்தல் மற்றும் முன்கூட்டிய தீர்மானம் மேற்கொள்வதற்காக அறிக்கையிடல் iv. இடர்நேர்வு ஏற்புக் கட்டமைப்பினுள் கண்காணித்தல் v. தொழில் தொடர்ச்சி முகாமைத்துவ முறைமையினை உறுதிசெய்தல்

54. நிதியியல் இடர்நேர்வு முகாமைத்துவம் (தொடர்ச்சி)

முக்கிய இடர்நேர்வு வகைகள் (தொடர்ச்சி)

சபை கவனிக்கின்ற இடர்நேர்வு வகைகள்

நிதியியல் சாதனங்களிலிருந்து ஏற்படும் பின்வரும் இடர்நேர்வுகளுக்கு வங்கி உள்ளாகின்றது

54.1 கொடுகடன் இடர்நேர்வு

- 54.1.1 கொடுகடன் தரப் பகுப்பாய்வு
- 54.1.1.(அ) நிதியியல் சொத்துகளின் வகுப்பு வாரியான கொடுகடன் இடர்நேர்வுக்கான தேறிய கடன் அளவு
- 54.1.1.(ஆ) கொடுகடன் சொத்துப்பட்டியல் முகாமைத்துவம்
- 54.1.1.(இ) நிதியியல் சொத்துகளின் வகுப்பு வாரியான கொடுகடன் தரம் (கடந்த கால நிலுவை)
- 54.1.1.(ஈ) நிதியியல் சொத்து வகுப்பு வாரியான கொடுகடன் தரம் - படிமுறை வாரியாக
- 54.1.1.(உ) இணைத்தரப்பினரின்/கடப்பாட்டாளரின் தரப்படுத்தல் வாரியான கொடுகடன் தரம்
- 54.1.1.(ஊ) வங்கி உத்தரவாதங்கள், நாணயக் கடிதங்கள் மற்றும் வேறு வரையப்படாத கடமைப்பொறுப்பு

54.2 திரவத் தன்மை இடர்நேர்வு

- 54.2.1 திரவச் சொத்துக்களின் திரட்சி
- 54.2.2 எஞ்சியுள்ள முதிர்வுக்கான ஒப்பந்தக் காலம்
- 54.2.3 எதிர்கால நிதியளித்தலுக்கு உதவுவதற்காக கிடைக்கப்பெறுகின்ற நிதியியல் சொத்துகள்

54.3 சந்தை இடர்நேர்வு

- 54.3.1 சந்தை இடர்நேர்வு - வர்த்தகப்படுத்தல் மற்றும் வர்த்தகப்படுத்தலற்ற கடன் அளவு
- 54.3.2 வெளிநாட்டு செலாவணி இடர்நேர்வு
- 54.3.3 பங்குரிமைமூலதன இடர்நேர்வு
- 54.3.4 வட்டி வீத இடர்நேர்வு

54.4 தொழிற்பாட்டு இடர்நேர்வு

54.1 கொடுகடன் இடர்நேர்வு

வங்கிப் புத்தகங்களில் மற்றும் ஐந்தொகை மீது மற்றும் ஐந்தொகைக்கு வெளியில் ஆகிய இரண்டிலிருந்தும் உருவாகின்ற வங்கிக்கான அதன் நிதியியல் அல்லது ஒப்பந்த கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு கடன்படுநர் அல்லது இணைத்தரப்பினர் ஒருவர் தவறுவதிலிருந்து தோன்றுகின்ற நடடங்களின் இடர்நேர்வு கொடுகடன் இடர்நேர்வாகும். ஐந்தொகை மீதான கடன் இடர்நேர்வானது சில்லறைக் கடன்கள், நிறுவனக் கடன்கள், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கான கடன்கள், அரசுக்கு உரித்தான தொழில்முயற்சிகளுக்கான கடன்கள் மற்றும் அரசாங்கத்திற்கான கடன்கள் போன்ற நிதியியல் உற்பத்திகளின் உத்தேச பெறுமதியிலிருந்து பிரதானமாக தோன்றுகின்றது. ஐந்தொகைக்கு வெளியிலான கடன் இடர்நேர்வானது கடமைப்பொறுப்புகள் மற்றும் எதிர்பாராதவைகள் என்பவறிலிருந்து தோன்றுகின்றது.

வங்கியின் கொடுகடன் இடர்நேர்வுக் கடன் அளவு

வங்கியின் மொத்த சொத்துகளில் 35.8% ஆக காணப்படுகின்ற மொத்த கொடுகடன் கடன் அளவு, இரண்டாவது பிரதான வியாபார தொழிற்பாடாகும் (இடர்நேர்வுகள் அற்ற பிணயங்களில் முதலீடு மொத்த சொத்துகளின் 52.0% ஆகும்) எனவே, கொடுகடன் இடர்நேர்வினை வங்கி முக்கிய இடர்நேர்வு வகையான கொள்ளுகின்றபோதிலும் கொடுகடன் இடரின் பரிமாணமானது ஒப்பீட்டுரீதியாக வங்கிக்கு மிதமானதாக காணப்படுகின்றது.

⇒ நிதியியல் கூற்றுகளுக்கான குறிப்புகள்

54. நிதியியல் இடர்நேர்வு முகாமைத்துவம் (தொடர்ச்சி)

54.1 கொடுகடன் இடர்நேர்வு (தொடர்ச்சி)

54.1.1 கொடுகடன் தரப் பகுப்பாய்வு

54.1.1 (அ) நிதியியல் சொத்துகளின் வகுப்பு வாரியான கொடுகடன் இடர்நேர்வுக்கான தேறிய கடன் அளவு

நிதியியல் சொத்துகளின் வகுப்பு ரீதியாக கடன் இடர்நேர்வுக்கான அதிகூடிய தொகையினையும் தேறிய அளவினையும் (தேறிய தொகையினை தீர்மானிப்பதில் பிடித்துவைக்கப்பட்ட ஏதேனும் பிணைஉறுதியின் சீர்மதிப்புப் பெறுமதி, இடர்நேர்வு இல்லாத முதலீடுகளின் பெறுமதி, அரசாங்க உத்தரவாதங்கள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட சேதஇழப்பு ஏற்பாடுகள் கழிக்கப்பட்டிருந்தன) பின்வரும் அட்டவணை காண்பிக்கின்றது.


டிசம்பர் 31 அன்று உள்ளவாறு		2022		2021	
		கொடுகடன் இடர் நேர்வுக்கான உயர்ந்தபட்ச கடன் அளவு ரூ. '000	தேறிய கடன் அளவு ரூ. '000	கொடுகடன் இடர் நேர்வுக்கான உயர்ந்தபட்ச கடன் அளவு ரூ. '000	தேறிய கடன் அளவு ரூ. '000
குறிப்பு					
வங்கி					
காசும் காசுக்கு சமனானவைகளும்	16	8,734,069	5,526,340	7,656,038	3,968,979
மத்திய வங்கியுடனான மீதிகள்	17	236,480	236,480	-	-
வங்கிகளிலுள்ள இருப்புகள்	18	10,466,409	10,466,409	7,120,698	7,120,698
பெறுதி நிதியியல் சாதனங்கள்	19	28,172	28,172	-	-
இலாபம் அல்லது நட்டத்தின் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் சொத்துகள்	20				
- சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்டவை		14,173,948	1,956,839	19,572,933	2,069,513
- சீர்மதிப்புப் பெறுமதியில் நியமிக்கப்பட்டவை		-	-	-	-
கடன்தீர் செலவில் நிதியியல் சொத்துகள்					
- கடன்களும் முற்பணங்களும்	21	553,027,321	277,276,173	538,941,789	278,473,001
- படுகடன் மற்றும் ஏனைய சாதனங்கள்	22	919,129,377	2,476,508	935,350,052	3,150,350
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்மதிப்பு பெறுமதியியல் இனங்காணப்பட்ட நிதியியல் சொத்துகள்	23	27,662,763	2,313,822	13,817,594	2,895,357
மொத்தம்		1,533,458,539	300,280,742	1,522,459,104	297,677,899

54. நிதியியல் இடர்நேர்வு முகாமைத்துவம் (தொடர்ச்சி)

54.1 கொடுகடன் இடர்நேர்வு (தொடர்ச்சி)

54.1.1 கொடுகடன் தரப் பகுப்பாய்வு (தொடர்ச்சி)

54.1.1 (அ) நிதியியல் சொத்துகளின் வகுப்பு வாரியான கொடுகடன் இடர்நேர்வுக்கான தேரிய கடன் அளவு (தொடர்ச்சி)



டிசம்பர் 31 அன்று உள்ளவாறு

குறிப்பு	2022		2021		
	கொடுகடன் இடர் நேர்வுக்கான உயர்ந்தபட்ச கடன் அளவு ரூ. '000	தேரிய கடன் அளவு ரூ. '000	கொடுகடன் இடர் நேர்வுக்கான உயர்ந்தபட்ச கடன் அளவு ரூ. '000	தேரிய கடன் அளவு ரூ. '000	
தொகுதி					
காசும் காசுக்கு சமனானவைகளும்	16	8,782,807	5,570,254	7,721,532	4,029,914
மத்திய வங்கியுடனான மீதிகள்	17	236,696	236,696	7	7
வங்கிகளிலுள்ள இருப்புகள்	18	11,034,246	11,034,246	9,323,663	9,323,663
பெறுதி நிதியியல் சாதனங்கள்	19	35,392	35,392	-	-
இலாபம் அல்லது நட்டத்தின் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் சொத்துகள்	20				
- சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்டவை		23,236,848	1,956,839	40,392,152	2,329,980
- சீர்மதிப்புப் பெறுமதியில் நியமிக்கப்பட்டவை		-	-	-	-
கடன்தீர் செலவில் நிதியியல் சொத்துகள்					
- கடன்களும் முற்பணங்களும்	21	553,052,170	278,070,846	538,600,866	279,828,307
- படுகடன் மற்றும் ஏனைய சாதனங்கள்	22	927,916,442	3,029,698	940,536,328	3,703,512
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்மதிப்பு பெறுமதியியல் இனங்காணப்பட்ட நிதியியல் சொத்துகள்	23	28,252,211	2,418,746	15,993,803	3,062,553
மொத்தம்		1,552,546,811	302,352,715	1,552,568,350	302,277,935

⇒ நிதியியல் கூற்றுகளுக்கான குறிப்புகள்

54. நிதியியல் இடர்நேர்வு முகாமைத்துவம் (தொடர்ச்சி)

54.1 கொடுகடன் இடர்நேர்வு (தொடர்ச்சி)

54.1.1 கொடுகடன் தரப் பகுப்பாய்வு (தொடர்ச்சி)

54.1.1 (ஆ) கொடுகடன் சொத்துப்பட்டியல் முகாமைத்துவம்

54.1.1 (ஆ) 1 பிணைஉறுதிகள் மற்றும் ஏனைய கொடுகடன் மேம்படுத்தல்

வேண்டப்படும் பிணைஉறுதிகளின் தொகையும் வகையும் இணைத்தரப்பினரின் கடன் இடர்நேர்வு மதிப்பீடொன்றினை சார்ந்திருக்கும். ஒவ்வொரு பிணைஉறுதி வகையினதும் கிடைக்கப்பெறும் தன்மை மற்றும் பெறுமதி என்பவற்றை உள்ளடக்கிய வழிகாட்டல்கள் செயற்பாட்டில் உள்ளன.

பெறப்படும் பிணைஉறுதிகளின் பிரதான வகைகள் பின்வருமாறு

அ நிறுவன கடன்வழங்கலுக்காக - அரசாங்க உத்தரவாதங்கள், அசையாத மற்றும் அசைகின்ற நிலையான சொத்துகள், பொருட்பதிவேடு ஈடு, நிறுவன மற்றும் தனிப்பட்ட உத்தரவாதங்கள்

ஆ சில்லறை கடன் கொடுத்தலுக்காக - வதிவிட ஆதனங்கள், தங்க வைப்புகள், தனிப்பட்ட உத்தரவாதங்கள், வாகனங்கள் போன்றவற்றின் ஈடு

தமது துணைக்கம்பனிகளுக்கான கடன்களுக்காக வங்கி தாய்க்கம்பனிகளிடமிருந்து உத்தரவாதங்களையும் பெற்றுக்கொள்கின்றது.

பிணைஉறுதியின் சந்தைப்பெறுமதியினை முகாமைத்துவம் கண்காணிப்பதுடன் அடிப்படையாகின்ற உடன்படிக்கைக்கமைவாக மேலதிக பிணைஉறுதியினை கோரலாம்.

வைக்கப்பட்ட பிணைஉறுதிகள்

வதிவிட ஈட்டுக் கடன்வழங்கலின் பெறுமதிக்கான கடன் விகிதம்.

கீழே உள்ள அட்டவணை, பெறுமதிக்கான கடன் விகிதத்தின் வீச்சின் மூலம் தகைமையுடைய கொடுகடன் கடன் தொகையினை வகைப்படுத்துகின்றது. பெறுமதிக்கான கடன் விகிதம் என்பது மூலதனப் போதுமை விகிதங்களை கணிப்பதற்குப் பயன்படுத்துகின்ற பிணைஉறுதியின் பெறுமதிக்கான கடனின் கடன்தீர்க்கப்படும் செலவின் விகிதமாக கணிக்கப்படுகின்றது. வதிவிட ஈட்டுக் கடனுக்கான பிணைஉறுதியின் பெறுமதியானது தொழில்சார் விலைமதிப்பீட்டாளர்களால் நிர்ணயிக்கப்படும் கட்டாய விற்பனைப் பெறுமதியினை அடிப்படையாகக் கொண்டது.

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	2022		2021	
	ரூ. '000	உள்ளமைப்பு %	ரூ. '000	உள்ளமைப்பு %
பெறுமதிக்கான கடன் விகிதம்				
50% ஐவிடக் குறைவு	53,909,452	76.23	54,180,362	76.78
51% - 70%	12,564,089	17.77	11,726,954	16.62
71% - 90%	3,646,276	5.16	4,199,135	5.95
91% - 100%	329,749	0.47	199,994	0.28
100%* இற்கு மேல்	271,261	0.38	260,292	0.37
கூட்டு மொத்தம்	70,720,826	100.00	70,566,736	100.00

*ஆதனத்தின் ஆரம்ப விலைமதிப்பீட்டின் பின்னர் (பகுதிஎண்) கடன்பெறுநருக்கு மேற்கொள்ளப்பட்ட தொடர்ந்துவந்த பகிர்ந்தளிப்புகள் காரணமாக 100% இற்கும் அதிகமான பெறுமதிக்கான கடன் விகிதம் தோன்றியுள்ளது.

பிணைஉறுதிகளை உடமையாகப் பெற்றுக்கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட சொத்துகள்

வங்கியானது அதன் சாதாரண தொழில் நடவடிக்கையில் செலுத்தவேண்டிய படுகடனைத் தீர்ப்பளவுசெய்வதற்கு அதன் சில்லறை நிதிச்சொத்துப்பட்டியலில் உள்ள மீள்உடமையாக்கப்பட்ட ஆதனங்களில் அல்லது வேறு சொத்துகளில் இருந்து நிதியங்களை அறவிடுவதற்கு பொதுவாக ஏலத்தில், வெளிவாரி முகவர்களை ஈடுபடுத்துகின்றது. ஏதேனும் மிகையான நிதியங்கள், வாடிக்கையாளர்களுக்கு/கடப்பாட்டாளர்களுக்கு மீளளிக்கப்படுகின்றன. இந்நடைமுறையின் விளைவாக, சட்டரீதியான மீள்உடமையாக்கல் செயல்முறையின் கீழ் வதிவிட ஆதனங்கள், ஐந்தொகையில் பதிவுசெய்யப்படுவதில்லை என்பதுடன் விற்பனைக்காக வைக்கப்பட்ட நடைமுறையல்லாச் சொத்துகளாக கொள்ளப்படுவதில்லை.

54.1.1 (ஆ) 2 உற்பத்தி மற்றும் துறைவாரியாக கொடுகடன் இடர்நேர்வுத் திரட்சி

தாபிக்கப்பட்ட இடர்நேர்வு ஏற்புக் கட்டமைப்பினுள், (அதாவது, தனியொரு கடன்பெறுநர், குழு, தொழிற்சாலைகள், பெயர், திரட்சி வரையறைகள் போன்ற) வேறுபட்ட மூலப்பிரமானங்களின் கீழ் பல்வேறு திரட்சி வரையறைகளை நிர்ணயிப்பதன் மூலம், ஏற்றுக்கொள்ளத்தக்க இடர்நேர்வு பன்முகப்படுத்தல் மட்டம், முன்னெடுக்கப்படுகின்ற அடிப்படையில் பேணப்படுகின்றது என்பதனை வங்கி உறுதிசெய்கின்றது.

54. நிதியியல் இடர்நேர்வு முகாமைத்துவம் (தொடர்ச்சி)

54.1 கொடுகடன் இடர்நேர்வு (தொடர்ச்சி)

54.1.1 கொடுகடன் தரப் பகுப்பாய்வு (தொடர்ச்சி)

54.1.1 (ஆ) 2 உற்பத்தி மற்றும் துறைவாரியாக கொடுகடன் இடர்நேர்வுத் திரட்சி

வங்கியானது கொடுகடன் இடர்நேர்வின் திரட்சியினை உற்பத்தி ரீதியாகவும் துறைகள் ரீதியாகவும் கண்காணிக்கின்றது. வங்கிச் சொத்துப்பட்டியலின் இடர்நேர்வுத் திரட்சி பற்றிய பகுப்பாய்வு (ஏனைய வாடிக்கையாளர்களுக்கான கடன்களும் முற்பணங்களும்) கீழே தரப்பட்டுள்ளது:

உற்பத்தி ரீதியிலான திரட்சி

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
கடன்களும் முற்பணங்களும்				
குத்தகை வாடகையும் கிடைக்கப்பெறாதக்கவையும்	-	-	172,973	276,606
அடகு	74,389,506	52,193,260	74,389,569	52,195,389
ஊழியர் கடன்கள்	14,867,179	13,348,092	15,194,108	13,641,981
தவணைக் கடன்கள்				
குறுங்காலம்	282,586	434,945	282,586	980,569
நீண்ட காலம்	477,901,737	477,330,159	478,870,726	478,545,545
ஏனையவை				
இலங்கை அரசாங்கப் பிணையங்கள்	-	-	-	-
அரசாங்கத்திற்கான கடன்கள்	2,075,000	2,075,000	2,075,000	2,075,000
மீள் விற்பனை உடன்படிக்கைகளின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட பிணையங்கள்	739,728	5,530,553	818,424	4,334,138
கூட்டு மொத்தம்	570,255,736	550,912,009	571,803,386	552,049,228

துறை ரிதியான திரட்சி

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி		தொகுதி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000	2022 ரூ. '000	2021 ரூ. '000
கடன்களும் முற்பணங்களும்				
விவசாயம் மற்றும் மீன்பிடி	30,380,297	32,357,760	30,718,456	32,802,339
தயாரித்தல்	-	-	658,745	754,033
சுற்றுலா	72,525	65,237	125,702	132,859
போக்குவரத்து	22,537	1,438,822	59,644	1,495,766
கட்டுமானம்/வீடமைப்பு	190,997,512	165,772,167	191,330,795	166,260,959
வர்த்தகர்கள்	-	-	465,148	540,111
புதிய பொருளாதாரம்	-	-	21,717	36,459
ஏனையவை				
நிதி மற்றும் வியாபாரச் சேவைகள்	2,204,933	3,856,637	2,204,933	3,461,528
உட்கட்டமைப்பு	64,633,867	62,602,215	64,633,867	62,711,714
சக்தி மற்றும் வலு	9,325,128	11,906,155	9,325,128	11,906,155
கல்வி	9,384,292	9,369,970	9,384,292	9,378,569
தனிப்பட்டவை/அடகு/ஏனையவை	263,234,645	263,543,047	262,874,959	262,568,737
கூட்டு மொத்தம்	570,255,736	550,912,009	571,803,386	552,049,228


⇒ நிதியியல் கூற்றுகளுக்கான குறிப்புகள்

54. நிதியியல் இடர்நேர்வு முகாமைத்துவம் (தொடர்ச்சி)

54.1 கொடுகடன் இடர்நேர்வு (தொடர்ச்சி)

54.1.1 கொடுகடன் தரப் பகுப்பாய்வு (தொடர்ச்சி)

54.1.1 (ஆ) உற்பத்தி மற்றும் துறைவாரியாக கொடுகடன் இடர்நேர்வுத் திரட்சி



54.1.1 (இ) நிதியியல் சொத்துகளின் வகுப்பு வாரியான கொடுகடன் தரம் (கடந்த கால நிலுவை) - வங்கி

2022 டிசம்பர் 31 அன்று உள்ளவாறு		கடந்தகால நிலுவையோ சேதமிழந்தவையோ அல்ல	கடந்தகால நிலுவை ஆனால் சேதமிழக்காதவை	தனிப்பட்ட ரீதியாக சேதமிழந்தவை	மொத்தம்
குறிப்பு		ரூ. '000	ரூ. '000	ரூ. '000	ரூ. '000
சொத்துகள்					
காசம் காசுக்கு சமனானவைகளும் (மொத்தம்)*	16	8,735,208	-	-	8,735,208
மத்திய வங்கியுடனான மீதிகள்	17	236,480	-	-	236,480
வங்கிகளிலுள்ள இருப்புகள் (மொத்தம்)*	18	10,470,905	-	-	10,470,905
பெறுதி நிதியியல் சாதனங்கள்	19	28,172	-	-	28,172
இலாபம் அல்லது நட்டத்தின் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் சொத்துகள்					
- சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்டவை	20	14,173,948	-	-	14,173,948
- சீர்மதிப்புப் பெறுமதியில் நியமிக்கப்பட்டவை		-	-	-	-
கடன்தீர் செலவில் நிதியியல் சொத்துகள்					
- கடன்களும் முற்பணங்களும் (மொத்தம்)	21	478,449,718	87,365,619	4,440,399	570,255,736
- படுகடன் மற்றும் ஏனைய சாதனங்கள் (மொத்தம்)*	22	920,068,906	-	-	920,068,906
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்ட நிதியியல் சொத்துகள்					
	23	27,662,763	-	-	27,662,763
மொத்தம்		1,459,826,099	87,365,619	4,440,399	1,551,632,117

* சேதமிழப்பிற்காக கூட்டாக மதிப்பிடப்பட்டது

54. நிதியியல் இடர்நேர்வு முகாமைத்துவம் (தொடர்ச்சி)

54.1 கொடுகடன் இடர்நேர்வு (தொடர்ச்சி)

54.1.1 கொடுகடன் தரப் பகுப்பாய்வு (தொடர்ச்சி)

54.1.1(இ) நிதியியல் சொத்துகளின் வகுப்பு வாரியான கொடுகடன் தரம் (கடந்த கால நிலுவை) – வங்கி (தொடர்ச்சி)

நிதியியல் சொத்துகளின் வகுப்பு வாரியாக கடந்தகால நிலுவைகளின் வயதுப் பகுப்பாய்வு (அதாவது 1 நாளினதும் அதற்கு மேற்பட்டவற்றின் நிலுவையில் உள்ள வசதிகள் ஆனால் சேதம்இழக்காத கடன்கள்.

2022 டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	கடந்தகால நிலுவைகள் ஆனால் சேதம்இழக்காதவை				மொத்தம் ரூ. '000
	1 - 30 நாட்கள் ரூ. '000	31 - 60 நாட்கள் ரூ. '000	61 - 90 நாட்கள் ரூ. '000	90 நாட்களுக்கு மேற்பட்டவை ரூ. '000	
கடன்தீர் செலவில் நிதியியல் சொத்துகள்- கடன்களும் முற்பணங்களும் (மொத்தம்)*	35,459,171	17,820,784	14,727,429	19,358,235	87,365,619
	41%	20%	17%	22%	100%

* ஒரு நாள் மற்றும் அதற்கு மேற்பட்ட நிலுவையாகவுள்ள வசதிகள் "கடந்த கால நிலுவை" ஆக கருதப்படுகின்றன.

2021 டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	குறிப்பு	கடந்தகால நிலுவையோ சேதமிழந்தவையோ அல்ல ரூ. '000	கடந்தகால நிலுவை ஆனால் சேதமிழக்காதவை ரூ. '000	தனிப்பட்ட ரீதியாக சேதமிழந்தவை ரூ. '000	மொத்தம் ரூ. '000
சொத்துகள்					
காகம் காகக்கு சமனானவைகளும் (மொத்தம்)*	16	7,656,263	-	-	7,656,263
மத்திய வங்கியுடனான மீதிகள்	17	-	-	-	-
வங்கிகளிலுள்ள இருப்புகள் (மொத்தம்)*	18	7,122,376	-	-	7,122,376
பெறுதி நிதியியல் சாதனங்கள்	19	-	-	-	-
இலாபம் அல்லது நட்டத்தின் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் சொத்துகள்					
- சீர்திப்புப் பெறுமதியில் அளவிடப்பட்டவை	20	19,572,933	-	-	19,572,933
- சீர்திப்புப் பெறுமதியில் நியமிக்கப்பட்டவை		-	-	-	-
கடன்தீர் செலவில் நிதியியல் சொத்துகள்					
- கடன்களும் முற்பணங்களும் (மொத்தம்)*	21	490,582,034	58,292,713	2,037,262	550,912,009
- படுகடன் மற்றும் ஏனைய சாதனங்கள் (மொத்தம்)*	22	936,735,215	-	-	936,735,215
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்திப்புப் பெறுமதியில் அளவிடப்பட்ட நிதியியல் சொத்துகள்	23	13,817,594	-	-	13,817,594
மொத்தம்		1,475,486,415	58,292,713	2,037,262	1,535,816,390

*சேதஇழப்பிற்காக கூட்டாக மதிப்பிடப்பட்டது

⇒ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

54. நிதியியல் இடர்நேர்வு முகாமைத்துவம் (தொடர்ச்சி)

54.1 கொடுகடன் இடர்நேர்வு (தொடர்ச்சி)

54.1.1 கொடுகடன் தரப் பகுப்பாய்வு (தொடர்ச்சி)

54.1.1(இ) நிதியியல் சொத்துகளின் வகுப்பு வாரியான கொடுகடன் தரம் (கடந்த கால நிலுவை) – வங்கி (தொடர்ச்சி)

நிதியியல் சொத்துகளின் வகுப்பு வாரியாக கடந்தகால நிலுவைகளின் வயதுப் பகுப்பாய்வு (அதாவது 1 நாளினதும் அதற்கு மேற்பட்டவற்றின் நிலுவையில் உள்ள வசதிகள்) ஆனால் சேதம்இழக்காத கடன்கள்

2021 டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	கடந்தகால நிலுவைகள் ஆனால் சேதம்இழக்காதவை				
	1 - 30 நாட்கள் ரூ.'000	31 - 60 நாட்கள் ரூ.'000	61 - 90 நாட்கள் ரூ.'000	90 நாட்களுக்கு மேற்பட்டவை ரூ.'000	மொத்தம் ரூ.'000
கடன்தீர் செலவில் நிதியியல் சொத்துகள்- கடன்களும் முற்பணங்களும் (மொத்தம்)*	35,621,785	5,369,083	1,484,972	15,816,872	58,292,713
	61%	9%	3%	27%	100%

* ஒரு நாள் மற்றும் அதற்கு மேற்பட்ட நிலுவையாகவுள்ள வசதிகள் "கடந்த கால நிலுவை" ஆக கருதப்படுகின்றன.

54.1.1. (ஈ) நிதியியல் சொத்தின் வகுப்பு வாரியான கொடுகடன் தரம் - கட்டம் வாரியாக - வங்கி

2022 டிசம்பர் 31இல் உள்ளவாறு	குறிப்பு	கடன்தீர் செலவு				சேதஇழப்பு ஏற்பாடு					நிதியியல் நிலைமைக்கமைவாக ரூ.'000
		எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பிற்குட்படாதவை ரூ.'000	கட்டம் 1* ரூ.'000	கட்டம் 2 ரூ.'000	கட்டம் 3 ரூ.'000	மொத்தம் ரூ.'000	கட்டம் 1 ரூ.'000	கட்டம் 2 ரூ.'000	கட்டம் 3 ரூ.'000	மொத்தம் ரூ.'000	
சொத்துகள்											
காகம் காக்கக் கு சமனானவைகள்	16	3,268,288	5,466,920	-	-	8,735,208	1,139	-	-	1,139	8,734,069
மத்திய வங்கியுடனான மீதிகள்	17	236,480	-	-	-	236,480	-	-	-	-	236,480
வங்கிகளிலுள்ள இருப்புகள்	18	-	10,470,905	-	-	10,470,905	128	4,367	-	4,496	10,466,409
பெறுதி நிதியியல் சாதனங்கள்	19	28,172	-	-	-	28,172	-	-	-	-	28,172
இலாபம் அல்லது நட்டத்தின் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் சொத்துகள்	20										
- சீர்திருத்தப் பெறுமதியில் அளவிடப்பட்டவை.		14,173,948	-	-	-	14,173,948	-	-	-	-	14,173,948
- சீர்திருத்தப் பெறுமதியில் நியமிக்கப்பட்டவை		-	-	-	-	-	-	-	-	-	-
கடன்தீர் செலவில் நிதியியல் சொத்துகள்											
- கடன்களும் முற்பணங்களும்	21	-	520,349,987	24,397,234	25,508,516	570,255,736	4,691,568	2,623,411	9,913,436	17,228,415	553,027,321
- படுகடன் மற்றும் ஏனைய சாதனங்கள்	22	775,442,999	135,237,177	9,388,730	-	920,068,906	655	938,873	-	939,528	919,129,377
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில் அளவிடப்பட்ட நிதியியல் சொத்துகள்	23	27,662,763	-	-	-	27,662,763	-	-	-	-	27,662,763
மொத்தம்		820,812,650	671,524,988	33,785,963	25,508,516	1,551,632,118	4,693,491	3,566,652	9,913,436	18,173,578	1,533,458,540

* 2022 ஆம் ஆண்டுக்கான கட்டம் 1 கடன்கள், ரூ. 69,212 மில்லியன் திறைசேரி உத்தரவாதமளிக்கப்பட்ட கடன்களை உள்ளடக்குகின்றது, அத்தகைய கடனுக்காக பிரயோகிக்கப்பட்ட இழப்பு தரப்பட்ட தவணைதவறுதல் பூச்சியம் என்பதனால், இதற்கான சேதஇழப்பு ஏற்பாடு பூச்சியமாக கொள்ளப்பட்டது.

54. நிதியியல் இடர்நேர்வு முகாமைத்துவம் (தொடர்ச்சி)

54.1 கொடுகடன் இடர்நேர்வு (தொடர்ச்சி)

54.1.1 கொடுகடன் தரப் பகுப்பாய்வு (தொடர்ச்சி)

54.1.1. (ஈ) நிதியியல் சொத்தின் வகுப்பு வாரியான கொடுகடன் தரம் - கட்டம் வாரியாக - வங்கி (தொடர்ச்சி)

2021 டிசம்பர் 31இல் உள்ளவாறு	குறிப்பு	கடன்தீர் செலவு					சேதஇழப்பு ஏற்பாடு					நிதியியல் நிலைமைக்-கமைவாக ரூ. '000
		எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பிற்குட்பட்டாதவை ரூ. '000	கட்டம் 1* ரூ. '000	கட்டம் 2 ரூ. '000	கட்டம் 3 ரூ. '000	மொத்தம் ரூ. '000	கட்டம் 1 ரூ. '000	கட்டம் 2 ரூ. '000	கட்டம் 3 ரூ. '000	மொத்தம் ரூ. '000		
சொத்துகள்												
காகம் காசுக்கு சமனானவைகள்	16	3,792,012	3,864,251	-	-	7,656,263	225	-	-	225	7,656,038	
மத்திய வங்கியுடனான மீதிகள்	17	-	-	-	-	-	-	-	-	-	-	
வங்கிகளிலுள்ள இருப்புகள்	18	-	7,122,376	-	-	7,122,376	1,678	-	-	1,678	7,120,698	
பெறுதி நிதியியல் சாதனங்கள்	19	-	-	-	-	-	-	-	-	-	-	
இலாபம் அல்லது நட்டத்தின் ஊடாக இணக்காணப்பட்ட நிதியியல் சொத்துகள்	20	-	-	-	-	-	-	-	-	-	-	
- சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்டவை.		19,572,933	-	-	-	19,572,933	-	-	-	-	19,572,933	
- சீர்மதிப்புப் பெறுமதியில் நியமிக்கப்பட்டவை		-	-	-	-	-	-	-	-	-	-	
கடன்தீர் செலவில் நிதியியல் சொத்துகள்												
- கடன்களும் முற்பணங்களும்	21	-	508,412,070	22,500,946	19,998,993	550,912,009	3,515,327	2,150,965	6,303,928	11,970,220	538,941,789	
- படுகடன் மற்றும் ஏனைய சாதனங்கள்	22	793,113,019	128,732,343	14,889,853	-	936,735,215	529	1,384,634	-	1,385,163	935,350,052	
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்ட நிதியியல் சொத்துகள்	23	13,817,594	-	-	-	13,817,594	-	-	-	-	13,817,594	
மொத்தம்		863,526,089	614,900,510	37,390,799	19,998,993	1,535,816,390	3,517,759	3,535,599	6,303,928	13,357,286	1,522,459,104	

* 2021 ஆம் ஆண்டுக்கான கட்டம் 1 கடன்கள், ரூ. 74,466.4 மில்லியன் திறைசேரி உத்தரவாதமளிக்கப்பட்ட கடன்களை உள்ளடக்குகின்றது. அத்தகைய கடனுக்காக பிரயோகிக்கப்பட்ட இழப்பு தரப்பட்ட தவணைதவறுதல் பூச்சியம் என்பதனால், இதற்கான சேதஇழப்பு ஏற்பாடு பூச்சியமாக கொள்ளப்பட்டது.

⇒ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

54. நிதியியல் இடர்நேர்வு முகாமைத்துவம் (தொடர்ச்சி)

54.1 கொடுகடன் இடர்நேர்வு (தொடர்ச்சி)

54.1.1 கொடுகடன் தரப் பகுப்பாய்வு (தொடர்ச்சி)

54.1.1 (உ) இணைத்தரப்பினரின்/கடப்பாட்டாளரின் தரப்படுத்தல் வாரியான கொடுகடன் தரம் - 2022

தரப்படுத்தல்	வங்கியிலுள்ள காசு			வங்கிகளுடனான இருப்பு		
	கடன் அளவு	எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பு ஏற்பாடு	எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பு உள்ளடக்கம்	கடன் அளவு	எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பு ஏற்பாடு	எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பு உள்ளடக்கம்
	ரூ.'000	ரூ.'000	%	ரூ.'000	ரூ.'000	%
AAA	186,244	1.18	0.001	-	-	-
AA+	-	-	0.000	-	-	-
AA	21,348	0.44	0.000	-	-	-
AA-	11,088	0.40	0.004	-	-	0.000
A+	1,119,165	85.92	0.008	-	-	0.000
A	3,412,639	611.68	0.018	4,469,321	767.54	0.017
A-	86,587	25.79	0.030	4,709,882	1,374.75	0.000
BBB+	487,247	244.55	0.000	-	-	-
BBB	110,398	90.02	0.082	-	-	-
BBB-	-	-	-	1,291,701	2,353.38	0.182
BB+	32,203	79.62	0.247	-	-	-
BB	-	-	-	-	-	-
BB-	-	-	-	-	-	-
B+	-	-	-	-	-	-
B	-	-	-	-	-	-
B-	-	-	-	-	-	-
CCC	-	-	-	-	-	-
CC	-	-	-	-	-	-
DDD	-	-	-	-	-	-
D	-	-	-	-	-	-
தரமிடப்படாதவை	-	-	-	-	-	-
	5,466,920	1,139.60	0.021	10,470,905	4,495.67	0.043

குறிப்பு:

1. தனிப்பட்ட ரீதியாக மற்றும் கூட்டாக இரு வகையாகவும் மதிப்பிடப்பட்ட நிறுவனக் கடன்கள், மேற்குறித்த தரப்படுத்தல் அடிப்படையிலான பகுப்பாய்விற்கு கருத்திற்கொள்ளப்பட்டுள்ளன.
2. தரப்படுத்தல் கிடைக்கப்பெறாத எல்லை கடந்த நிறுவனக் கடன்களுக்காக நாட்டுக்கான இறையாண்மைத் தரப்படுத்தல் பயன்படுத்தப்பட்டுள்ளன.
3. ஐ.அ. டொலர் பெயர்குறிக்கப்பட்ட கடன்வழங்கிகள் மற்றும் முதலீடுகளுக்கு இழப்பு தரப்பட்ட தவணைதவறுதல் 20% ஆக கருத்திற்கொள்ளப்பட்ட அதேவேளை இறையாண்மை தரப்படுத்தலுக்கு ஏற்புடைய தவணைதவறுதல் நிகழுந்தன்மை பயன்படுத்தப்பட்டுள்ளது.
4. அரசாங்கத்திற்கு சொந்தமான தொழில்முறசிகள் குறிப்பான தரப்படுத்தலை கொண்டிராதவிடத்து, AAA தரப்படுத்தல் தொழில்முயற்சிகளாக இந்நிறுவனங்கள் கருத்திற்கொள்ளப்பட்டுள்ளன.
5. திறைசேரி உத்தரவாதமளிக்கப்பட்டுள்ள கடன்களுக்கும் தொகுதிக்கடன்களுக்கும் எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பிழனைக் கணிப்பதற்கு பூச்சிய இழப்பு தரப்பட்ட தவணைதவறுதல் பிரயோகிக்கப்பட்டுள்ளது.

➔ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

கடன்களும் முற்பணங்களும்			படுகடன் மற்றும் ஏனைய சாதனங்கள்		
கடன் அளவு	எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பு ஏற்பாடு	எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பு உள்ளடக்கம் %	கடன் அளவு	எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பு ஏற்பாடு	எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பு உள்ளடக்கம் %
ரூ. '000	ரூ. '000	%	ரூ. '000	ரூ. '000	%
85,835,110	2,521.14	0.003	132,760,669	-	-
-	-	-	-	-	-
-	-	-	-	-	-
-	-	0.000	754,787	34.41	0.000
-	-	-	214,076	19.73	0.009
3,265,654	557.22	0.000	796,157	129.07	0.016
-	-	-	335,455	107.52	0.000
3,554,823	1,888.21	0.053	-	-	0.000
-	-	0.000	376,033	364.66	0.097
21,491	35.15	0.164	-	-	-
-	-	0.000	-	-	-
-	-	-	-	-	-
-	-	-	-	-	-
-	-	0.000	-	-	-
9,325,128	71,829.08	0.01	-	-	-
-	-	0.000	-	-	-
-	-	-	-	-	-
-	-	0.000	-	-	0.000
-	-	-	9,388,730	938,872.96	0.10
-	-	-	-	-	-
4,440,399	2,115,824.37	47.649	-	-	-
106,442,605	2,192,655.17	2.060	144,625,907	939,528.35	0.650

⇒ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

54. நிதியியல் இடர்நேர்வு முகாமைத்துவம் (தொடர்ச்சி)

54.1 கொடுகடன் இடர்நேர்வு (தொடர்ச்சி)

54.1.1 கொடுகடன் தரப் பகுப்பாய்வு (தொடர்ச்சி)

54.1.1. (உ) இணைத்தரப்பினரின்/கடப்பாட்டாளரின் தரப்படுத்தல் வாரியான கொடுகடன் தரம் - 2022 (தொடர்ச்சி)

தரப்படுத்தல்	வங்கியிலுள்ள காசு			வங்கிகளுடனான இருப்பு		
	கடன் அளவு	எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பு ஏற்பாடு	எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பு உள்ளடக்கம் %	கடன் அளவு	எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பு ஏற்பாடு	எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பு உள்ளடக்கம் %
	ரூ. '000	ரூ. '000	%	ரூ. '000	ரூ. '000	%
AAA	447,986	3.00	0.001	-	-	-
AA+	10,220	0.06	0.001	-	-	0.000
AA	-	-	-	-	-	-
AA-	3,119,382	167.04	0.005	3,381,608	175.51	0.005
A+	62,908	3.51	0.006	1,403,030	139.28	0.010
A	71,268	11.82	0.017	1,770,965	250.40	0.014
A-	5,622	0.56	0.010	-	-	-
BBB+	117,824	20.76	0.000	-	-	-
BBB	23,971	11.24	0.047	-	-	-
BBB-	-	-	0.000	566,773	1,112.48	0.196
BB+	5,070	7.21	0.142	-	-	-
BB	-	-	-	-	-	-
BB-	-	-	-	-	-	-
B+	-	-	-	-	-	-
B	-	-	-	-	-	-
B-	-	-	-	-	-	-
CCC	-	-	-	-	-	-
CC	-	-	-	-	-	-
DDD	-	-	-	-	-	-
D	-	-	-	-	-	-
தரமிடப்படாதவை	-	-	-	-	-	-
	3,864,251	225.19	0.006	7,122,376	1,677.67	0.024

54.1.1 (உ) வங்கி உத்தரவாதங்கள், நாணயக் கடிதங்கள், வரையப்படாத கொடுகடன் கடமைப்பொறுப்புகள்

வங்கி உத்தரவாதங்கள்

வங்கி உத்தரவாதமென்பது கடன்வழங்கும் நிறுவனமொன்றிடமிருந்து பெற்றுக்கொள்ளும் உத்தரவாத வகையொன்றாகும். கடன்படுநரின் பொறுப்புகள் நிறைவேற்றப்படும் என்பதை கடன்வழங்கும் நிறுவனம் உறுதிசெய்வதனை வங்கி உத்தரவாதம் குறிப்பிகின்றது. வேறு விதத்தில் கூறுவதாயின், கடன்படுநர் கடப்பாட்டினை நிறைவேற்றத் தவறுவாராயின், வங்கி அதனை நிறைவேற்றும் என்பதாகும்.

தொகுதியானது சேமிப்புக் கணக்குகளில் அல்லது நிலையான வைப்புகளில் 100% அல்லது அதற்கு மேற்பட்ட காசு பிடித்துவைத்தலுடன் வங்கி உத்தரவாதங்களை வழங்குகின்றது. எனவே, வங்கி உத்தரவாதங்கள் கொடுகடன் இடர்நேர்வுக்கு உட்படுவதில்லை என்பதுடன் எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பிற்கு உட்படுவதில்லை.

நாணயக் கடிதங்கள்

ஆவணரீதியான கொடுகடன் அல்லது வங்கியாளர் வர்த்தக கொடுகடன் அல்லது பொறுப்பேற்றல் கடிதம் எனவும் அறியப்படுகின்ற நாணயக் கடிதம் என்பது கடன் நம்பகத்தன்மை தரப்படுத்தப்பட்ட வங்கியொன்றிடமிருந்து பொருட்கள் ஏற்றுமதியாளரொருவருக்கு பொருளாதார உத்தரவாதத்தை வழங்குவதற்காக சர்வதேச வர்த்தகத்தில் பயன்படுத்தப்படும் கொடுப்பனவுப் பொறிமுறையொன்றாகும்.

தொகுதியானது சேமிப்புக் கணக்குகளில் அல்லது நிலையான வைப்புகளில் 100% அல்லது அதற்கு மேற்பட்ட காசு பிடித்துவைத்தலுடன் நாணயக் கடிதங்களை வழங்குகின்றது. எனவே, வங்கி உத்தரவாதங்கள் கொடுகடன் இடர்நேர்வுக்கு உட்படுவதில்லை என்பதுடன் எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பிற்கு உட்படுவதில்லை.

➔ நிதியியல் கூற்றுகளுக்கான குறிப்புகள்

கடன்களும் முற்பணங்களும்			படுகடன் மற்றும் ஏனைய சாதனங்கள்		
கடன் அளவு	எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பு ஏற்பாடு	எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பு உள்ளடக்கம் %	கடன் அளவு	எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பு ஏற்பாடு	எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பு உள்ளடக்கம் %
ரூ. '000	ரூ. '000		ரூ. '000	ரூ. '000	
84,103,393	94.07	0.000	126,305,334	-	-
440,809	-	0.000	-	-	-
-	-	-	-	-	-
15,950,689	498.60	0.003	-	-	-
-	-	0.000	1,481,950	252.04	0.017
-	-	-	1,435,350	261.13	0.018
-	-	0.000	-	-	-
4,846,446	3,536.19	0.073	126,311	76.75	0.061
253,311	275.73	0.109	107,447	117.95	0.110
1,634,441	3,158.06	0.193	-	-	0.000
332,000	1,101.59	0.332	-	-	-
-	-	-	-	-	-
-	-	-	-	-	-
492,796	4,097.24	0.831	-	-	0.000
-	-	-	-	-	-
1,806,750	354,502.25	19.621	-	-	-
-	-	0.000	-	-	0.000
151,756	151,756.36	100.000	14,165,804	1,384,454.71	9.773
-	-	-	-	-	-
-	-	-	-	-	-
78,755	78,755.42	100.000	-	-	-
110,091,148	597,775.53	0.543	143,622,196	1,385,162.59	0.964

➔ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

54. நிதியியல் இடர்நேர்வு முகாமைத்துவம் (தொடர்ச்சி)

54.1 கொடுகடன் இடர்நேர்வு (தொடர்ச்சி)

54.1.1 கொடுகடன் தரப் பகுப்பாய்வு (தொடர்ச்சி)

54.1.1 (உ) வங்கி உத்தரவாதங்கள், நாணயக் கடிதங்கள், வரையப்படாத கொடுகடன் கடமைப்பொறுப்புகள்

வரையப்படாத கொடுகடன் கடமைப்பொறுப்புகள்

வரையப்படாத கடமைப்பொறுப்பு என்பது சமூகம் கொடுகடன் வசதியின் அல்லது கடன்பெறுநர் ஒன்றில் வரையாத அல்லது வரைந்து மீளச்செலுத்தியுள்ள தாமதமான வரைந்த தவணை வசதியின் கீழ் கிடைக்கப்பெறச்செய்வதற்கு கடன்பெறுநர் இணங்கிய கடன்களைக் குறிப்பிடுகின்றது. வரையப்படாத கடமைப்பொறுப்புக்கான எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பினை கொடுகடன் வசதியின் பகுதியாகவும் கூறாகவும் கருத்திற்கொண்டு வங்கி அதனைக் கணிக்கின்றது.

2022 டிசம்பர் 31இல் உள்ளவாறு		கடன்தொகை				
		எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பிற்குட்படாதவை	கட்டம் 1	கட்டம் 2	கட்டம் 3	மொத்தம்
	குறிப்பு					
ஆவணரீதியான கொடுகடன்	48	452,690	-	-	-	452,690
வங்கி உத்தரவாதங்கள்	48	3,147,791	-	-	-	3,147,791
வரையப்படாத கொடுகடன் கடமைப்பொறுப்புகள்	48	-	5,801,775	370,453	352,267	6,524,496
மொத்தம்		3,600,481	5,801,775	370,453	352,267	10,124,977

2022 டிசம்பர் 31இல் உள்ளவாறு		எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பு				
		எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பிற்குட்படாதவை	கட்டம் 1	கட்டம் 2	கட்டம் 3	மொத்தம்
	குறிப்பு					
ஆவணரீதியான கொடுகடன்		-	-	-	-	-
வங்கி உத்தரவாதங்கள்		-	-	-	-	-
வரையப்படாத கொடுகடன் கடமைப்பொறுப்புகள்		-	5,918	1,604	199	7,721
மொத்தம்		-	5,918	1,604	199	7,721

2021 டிசம்பர் 31இல் உள்ளவாறு		கடன்தொகை				
		எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பிற்குட்படாதவை	கட்டம் 1	கட்டம் 2	கட்டம் 3	மொத்தம்
	குறிப்பு					
ஆவணரீதியான கொடுகடன்	48	452,690	-	-	-	452,690
வங்கி உத்தரவாதங்கள்	48	3,102,414	-	-	-	3,102,414
வரையப்படாத கொடுகடன் கடமைப்பொறுப்புகள்	48	-	7,549,190	18,379	4,116	7,571,686
மொத்தம்		3,555,104	7,549,190	18,379	4,116	11,126,790

2021 டிசம்பர் 31இல் உள்ளவாறு		எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பு				
		எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பிற்குட்படாதவை	கட்டம் 1	கட்டம் 2	கட்டம் 3	மொத்தம்
	குறிப்பு					
ஆவணரீதியான கொடுகடன்		-	-	-	-	-
வங்கி உத்தரவாதங்கள்		-	-	-	-	-
வரையப்படாத கொடுகடன் கடமைப்பொறுப்புகள்		-	7,681	2,087	1,297	11,065
மொத்தம்		-	7,681	2,087	1,297	11,065

54. நிதியியல் இடர்நேர்வு முகாமைத்துவம் (தொடர்ச்சி)

54.2 திரவத்தன்மை இடர்நேர்வு

திரவத்தன்மை இடர்நேர்வு என்பது முக்கிய இழப்புகள் இன்றி ஐந்தொகை “மீது” அல்லது “ஐந்தொகைக்குவெளியில்” ஒப்பந்த மற்றும் எதிர்பாரா நிதியியல் கடப்பாடுகள் அவை நிலுவையாக வருகின்றபோது நிறைவேற்றுவதற்கு வங்கி இயலாமலிருப்பதாகும்.

54.2.1 திரவச் சொத்துகளின் திரட்சி

வங்கியின் ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்படுத்தலானது வைப்புகளின் 60% வீதமானவற்றை அரசாங்க பிணையங்களில் முதலீடுசெய்ய வேண்டுமென்பதாகும் இது வங்கி ஆகக்கூடிய நியதிச்சட்ட திரவச் சொத்து விகிதத்தைப் பேணுவதற்கு வலியுறுத்துகின்றது. தற்போது, வங்கியானது அதன் திரவத்தன்மை விகிதத்தை 40.6% இல் பேணுகிறது. 20% கொண்ட நியதிச்சட்ட தேவைப்பாட்டை விட இது நன்கு உயர்வானதாகும். அரசாங்க பிணையங்களிலான முதலீடு, வங்கியின் மொத்த திரவச் சொத்துகளிலில் 96.5% ஐப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000
திரவத் சொத்து விகிதாசாரம்		
ஆண்டின் இறுதி	40.6	59.6
ஐன் 30 அன்று	43.6	68.0
ஆண்டின் தொடக்கம்	59.6	69.1

வங்கியின் திரவச் சொத்துகளும் பொறுப்புகளும்

	உள்நாட்டுத் தொழில் அலகு	
	2022 ரூ. '000	2021 ரூ. '000
மொத்த திரவச் சொத்துகள்		
காசு	1,994,246	2,259,391
உரிமம்பெற்ற வணிக வங்கிகளுடனான மீதிகள்	13,675,290	13,744,633
இலங்கையில் உள்ள அழைப்புப் பணம்	2,756	245
இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அல்லது உத்தரவாதமளிக்கப்பட்ட திறைசேரி உண்டியல்கள் மற்றும் பிணையங்கள்	18,503,847	38,106,376
கொவிட்-19 காரணமாக அதிவிசேட கொள்கை வழிமுறைகளின் கீழ் அனுமதிக்கப்பட்ட பொருட்கள் கிடைப்பனவுகள்/திரவச் சொத்துகள்	-	-
சேகரிப்புச் செயல்முறையில் உள்ள காசு வகை	150,408	162,451
வெளிநாட்டில் உள்ள வங்கிகளுடனான மீதிகள்	1,610,268	297,669
திறைசேரி முறிகள்	533,540,107	748,438,768
இலங்கை அபிவிருத்தி முறிகள்	8,612,054	13,741,338
மொத்த திரவச் சொத்துகள் (டிசம்பர் மாதத்தின் போது நாளாந்த சராசரி நியதிச்சட்ட திரவச் சொத்துகள்)	578,088,976	816,750,871
குறைந்தபட்ச திரவச் சொத்து தேவைப்படுத்தலுக்கு உட்படுகின்ற அடிப்படையில் மொத்த திரவத்தன்மை	1,423,132,438	1,369,731,300
திரவச் சொத்து விகிதாசாரம்	40.62	59.63

ஒழுங்குமுறைப்படுத்தல் அறிக்கையிலின் பிரகாரம் விபரங்கள் தரப்பட்டுள்ளன.

→ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

54. நிதியியல் இடர்நேர்வு முகாமைத்துவம் (தொடர்ச்சி)

54.2 தீர்வுத்தன்மை இடர்நேர்வு (தொடர்ச்சி)

54.2.2 எஞ்சியுள்ள முதீர்வுக்கான ஒப்பந்தக் காலம் - வங்கியும் தொகுதியும்

398 மற்றும் 401ஆம் பக்கங்களில் உள்ள குறிப்பு இல. 55 இல் வெளிப்படுத்தல்கள் தரப்பட்டுள்ளன.

54.2.3 எதிர்கால நிதியளித்தலுக்கு உதவுவதற்காக கிடைக்கப்பெறுகின்ற நிதியியல் சொத்துக்கள்

எதிர்கால நிதியளித்தலுக்கு உதவுவதற்காக வங்கியின் நிதியியல் சொத்துக்கள் கிடைக்கப்பெறுகின்ற தன்மையினை கீழே உள்ள அட்டவணை காண்பிக்கின்றது:

2022 மார்ச் 31 அன்று உள்ளவாறு	குறிப்பு	வங்கி					தொகுதி				
		பிணையாக்கப்பட்டவை		பிணையாக்கப்படாதவை		மொத்தம்*	பிணையாக்கப்பட்டவை		பிணையாக்கப்படாதவை		மொத்தம்*
		பிணையுறுதியாக வாக்குறுதியளிக்கப்பட்டவை ரூ.'000	ஏனையவை ரூ.'000	பிணையுறுதியாக கிடைக்கப்பெறுபவை ரூ.'000	ஏனையவை ரூ.'000	ரூ.'000	பிணையுறுதியாக வாக்குறுதியளிக்கப்பட்டவை ரூ.'000	ஏனையவை ரூ.'000	பிணையுறுதியாக கிடைக்கப்பெறுபவை ரூ.'000	ஏனையவை ரூ.'000	ரூ.'000
காகும் காக்கு சமனானவைகள்	16	-	-	8,735,208	-	8,735,208	-	-	8,783,946	-	8,783,946
மத்திய வங்கியுடனான மீதிகள்	17	-	236,480	-	-	236,480	-	236,696	-	-	236,696
வங்கிகளிலுள்ள இருப்புகள்	18	-	-	10,470,905	-	10,470,905	-	-	11,038,765	-	11,038,765
பெறுதி நிதியியல் சாதனங்கள்	19	-	-	-	28,172	28,172	-	-	-	35,392	35,392
இலாபம் அல்லது நட்டத்தின் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் சொத்துக்கள்	20	-	-	-	-	-	-	-	-	-	-
- சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்டவை.		-	-	14,173,948	-	14,173,948	7,911,556	-	15,325,292	-	23,236,848
- சீர்மதிப்புப் பெறுமதியில் நியமிக்கப்பட்டவை		-	-	-	-	-	-	-	-	-	-
கடன்தீர் செலவில் நிதியியல் சொத்துக்கள்											
- கடன்களும் முற்பணங்களும்	21	-	-	570,255,736	-	570,255,736	-	-	571,803,386	-	571,803,386
- படுகடன் மற்றும் ஏனைய சாதனங்கள்	22	6,772,300	-	913,296,606	-	920,068,906	13,253,580	-	915,774,149	-	929,027,729
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்ட நிதியியல் சொத்துக்கள்	23	-	-	27,662,763	-	27,662,763	387,192	-	27,865,019	-	28,252,211
மொத்தம்		6,772,300	236,480	1,544,595,166	28,172	1,551,632,117	21,552,328	236,696	1,550,590,557	35,392	1,572,414,974

54. நிதியியல் இடர்நேர்வு முகாமைத்துவம் (தொடர்ச்சி)

54.2 திரவத்தன்மை இடர்நேர்வு (தொடர்ச்சி)

54.2.3 எதிர்கால நிதியளித்தலுக்கு உதவுவதற்காக கிடைக்கப்பெறுகின்ற நிதியியல் சொத்துகள்

	குறிப்பு	வாங்கி					தொகுதி				
		பிணையாக்கப்பட்டவை		பிணையாக்கப்படாதவை		மொத்தம்*	பிணையாக்கப்பட்டவை		பிணையாக்கப்படாதவை		மொத்தம்*
		பிணைஉறுதியாக வாக்குறுதியளிக்கப்பட்டவை ரூ.'000	ஏனையவை ரூ.'000	பிணைய உறுதியாக கிடைக்கப்பெறுபவை ரூ.'000	ஏனையவை ரூ.'000	ரூ.'000	பிணைஉறுதியாக வாக்குறுதியளிக்கப்பட்டவை ரூ.'000	ஏனையவை ரூ.'000	பிணைய உறுதியாக கிடைக்கப்பெறுபவை ரூ.'000	ஏனையவை ரூ.'000	ரூ.'000
2021 டிசம்பர் 31 அன்று உள்ளவாறு											
காசும் காசுக்கு சமனானவைகள்	16	-	-	7,656,263	-	7,656,263	-	-	7,721,757	-	7,721,757
மத்திய வாங்கியுடனான மீதிகள்	17	-	-	-	-	-	-	7	-	-	7
வாங்கிகளிலுள்ள இருப்புகள்	18	-	-	7,122,376	-	7,122,376	-	-	9,329,865	-	9,329,865
பெறுதி நிதியியல் சாதனங்கள்	19	-	-	-	-	-	-	-	-	-	-
இலாயம் அல்லது நடத்தின் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் சொத்துகள்	20	-	-	-	-	-	-	-	-	-	-
- சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்டவை.		-	-	19,572,933	-	19,572,933	20,622,579	-	19,769,573	-	40,392,152
- சீர்மதிப்புப் பெறுமதியில் நியமிக்கப்பட்டவை		-	-	-	-	-	-	-	-	-	-
கடன்தீர் செலவில் நிதியியல் சொத்துகள்											
- கடன்களும் முற்பணங்களும்	21	-	-	550,912,009	-	550,912,009	-	-	552,049,228	-	552,049,228
- படுகடன் மற்றும் ஏனைய சாதனங்கள்	22	8,191,410	-	928,543,805	-	936,735,215	11,632,510	-	930,460,774	-	942,093,284
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்ட நிதியியல் சொத்துகள்	23	-	-	13,817,594	-	13,817,594	1,928,959	-	14,064,844	-	15,993,803
மொத்தம்		8,191,410	-	1,527,624,979	-	1,535,816,390	34,184,047	7	1,533,396,042	-	1,567,580,096

* தொகைகள் சேதஇழப்பு ஏற்பாடுகளுக்கு முன்னர் குறிப்பிடப்பட்டுள்ளன.

54.3 சந்தை இடர்நேர்வு

வாங்கிக்கான சந்தை இடர்நேர்வானது சந்தை விலைகளிலான அசைவுகளிலிருந்தே ஏற்படுகின்றது குறிப்பாக, வட்டி வீதங்கள், வெளிநாட்டு செலவாணி வீதங்கள், மற்றும் பங்குரிமைமூலதன விலைகள் ஆகியவற்றிலேற்படும் மாற்றங்களினாலேயே ஏற்படுகின்றது. சந்தை இடர்நேர்வானது கடன் மற்றும் சந்தை திரவத்தன்மை இடர்நேர்வு போன்ற பல்வேறு வகைகளிலான நிதியியல் இடர்நேர்வுகளினால் பரவலாக்கப்படுகின்றது. ஐந்தொகை மீதும் ஐந்தொகைக்கு வெளியிலும் ஏற்படும் நடவடிக்கைகளினால் நடட்ட இடர்நேர்வுகள் ஏற்படும்

தேசிய சேமிப்பு வாங்கிக்கான சந்தை இடர்நேர்வு முலங்கள்

தேசிய சேமிப்பு வாங்கிக்கான சந்தை இடர்நேர்வுக்கான தோற்றப்பாடு பின்வரும் முலங்களில் இருந்து தோன்றுகின்றது.

- திறைசேரி பிணையங்கள் சொத்துப்பட்டியல் (அரசு பிணையங்கள் மற்றும் ஏனைய அனுமதிக்கப்பட்ட நிலையான வருமான பிணையங்கள்)
- மீள் கொள்வனவு மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவு கொடுக்கல்வாங்கல்கள்
- வெளிநாட்டு செலாவணியில் வாங்கியின் தொழிற்பாடுகள்
- பங்குரிமைமூலதன முதலீடுகள்
- பெறுதிகள்
- வீத உணர்திறன்மிக்க சொத்துகள் - பொறுப்புக்கள் பொருத்தமின்மை

→ நிதியியல் கூற்றுகளுக்கான குறிப்புகள்

54. நிதியியல் இடர்நேர்வு முகாமைத்துவம் (தொடர்ச்சி)

54.3 சந்தை இடர்நேர்வு (தொடர்ச்சி)

54.3.1 சந்தை இடர்நேர்வு - வர்த்தக மற்றும் வர்த்தகமல்லாதவற்றின் கடன் அளவு

இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீரமைப்புப் பெறுமதி அல்லது இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீரமைப்புப் பெறுமதி தவிர்ந்தவை என்பவற்றுக்கிடையிலான சந்தை இடர்நேர்வுக்குட்படுகின்ற சொத்துகளையும் பொறுப்புகளையும் பின்வரும் அட்டவணை தருகின்றது.

2022 டிசம்பர் 31இல் உள்ளவாறு	குறிப்பு	வங்கி			தொகுதி		
		கொண்டுசெல்லும் தொகை ரூ.'000	வர்த்தகத்- திற்கான கடன் அளவு ரூ.'000	வர்த்தகமல்லாத கடன் அளவு ரூ.'000	கொண்டுசெல்லும் தொகை ரூ.'000	வர்த்தகத்- திற்கான கடன் அளவு ரூ.'000	வர்த்தகமல்லாத கடன் அளவு ரூ.'000
சந்தை இடர்நேர்வுக்குட்படுகின்ற சொத்துகள்							
காகம் காசுக்கு சமனானவைகள்	16	8,734,069	-	8,734,069	8,782,807	-	8,782,807
மத்திய வங்கியிடமான மீதிகள்	17	236,480	-	236,480	236,696	-	236,696
வங்கிகளிலுள்ள இருப்புகள்	18	10,466,409	-	10,466,409	11,034,246	-	11,034,246
பெறுதி நிதியியல் சாதனங்கள்	19	28,172	-	28,172	35,392	-	35,392
இலாபம் அல்லது நட்டத்தின் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் சொத்துகள்	20						
- சீரமைப்புப் பெறுமதியில் அளவிடப்பட்டவை.		14,173,948	14,173,948	-	23,236,848	23,236,848	-
- சீரமைப்புப் பெறுமதியில் நியமிக்கப்பட்டவை		-	-	-	-	-	-
கடன்தீர் செலவில் நிதியியல் சொத்துகள்							
- கடன்களும் முற்பணங்களும்	21	553,027,321	-	553,027,321	553,052,170	-	553,052,170
- படுகடன் மற்றும் ஏனைய சாதனங்கள்	22	919,129,377	-	919,129,377	927,916,442	-	927,916,442
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீரமைப்புப் பெறுமதியில் அளவிடப்பட்ட நிதியியல் சொத்துகள்	23	27,662,763	-	27,662,763	28,252,211	-	28,252,211
மொத்தம்		1,533,458,539	14,173,948	1,519,284,591	1,552,546,811	23,236,848	1,529,309,963

* தொகைகள் சேதஇழப்பு ஏற்பாடுகளுக்கு பின்னர் குறிப்பிடப்பட்டுள்ளன.

2022 டிசம்பர் 31இல் உள்ளவாறு	குறிப்பு	வங்கி			தொகுதி		
		கொண்டுசெல்லும் தொகை ரூ.'000	வர்த்தகத்- திற்கான கடன் அளவு ரூ.'000	வர்த்தகமல்லாத கடன் அளவு ரூ.'000	கொண்டுசெல்லும் தொகை ரூ.'000	வர்த்தகத்- திற்கான கடன் அளவு ரூ.'000	வர்த்தகமல்லாத கடன் அளவு ரூ.'000
சந்தை இடர்நேர்வுக்குட்படுகின்ற பொறுப்புகள்							
வங்கிகளுக்கு செலுத்தப்படவேண்டியவை	32	4,086,731	-	4,086,731	12,711,256	-	12,711,256
பெறுதி நிதியியல் சாதனங்கள்	33	-	-	-	-	-	-
இலாபம் அல்லது நட்டத்தின் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் பொறுப்புகள்	34	-	-	-	-	-	-
கடன்தீர் செலவில் நிதியியல் பொறுப்புகள்	35						
- வைப்பாளர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை		1,476,739,818	-	1,476,739,818	1,475,808,557	-	1,475,808,557
- படுகடன் பிணையங்களை வைத்திருப்போருக்கு செலுத்தப்படவேண்டியவை		-	-	-	-	-	-
- ஏனைய கடன்பெறுநர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை		16,766,044	-	16,766,044	18,889,245	-	18,889,245
குத்தகைப் பொறுப்பு	36	1,377,229	-	1,377,229	1,414,959	-	1,414,959
வழங்கப்பட்ட படுகடன் பிணையங்கள்	37	23,778,255	-	23,778,255	23,851,810	-	23,851,810
மொத்தம்		1,522,748,077	-	1,522,748,077	1,532,675,827	-	1,532,675,827

54. நிதியியல் இடர்நேர்வு முகாமைத்துவம் (தொடர்ச்சி)

54.3 சந்தை இடர்நேர்வு (தொடர்ச்சி)

54.3.1 சந்தை இடர்நேர்வு - வர்த்தக மற்றும் வர்த்தகமல்லாதவற்றின் கடன் அளவு (தொடர்ச்சி)

2021 டிசம்பர் 31இல் உள்ளவாறு	குறிப்பு	வங்கி			தொகுதி		
		கொண்டுசெல்லும் தொகை ரூ.'000	வர்த்தகத்- திற்கான கடன் அளவு ரூ.'000	வர்த்தகமல்லாத கடன் அளவு ரூ.'000	கொண்டுசெல்லும் தொகை ரூ.'000	வர்த்தகத்- திற்கான கடன் அளவு ரூ.'000	வர்த்தகமல்லாத கடன் அளவு ரூ.'000
சந்தை இடர்நேர்வுக்குட்படுகின்ற சொத்துகள்							
காகம் காசுக்கு சமனானவைகள்	16	7,656,038	-	7,656,038	7,721,532	-	7,721,532
மத்திய வங்கியுடனான மீதிகள்	17	-	-	-	7	-	7
வங்கிகளிலுள்ள இருப்புகள்	18	7,120,698	-	7,120,698	9,323,663	-	9,323,663
பெறுதி நிதியியல் சாதனங்கள்	19	-	-	-	-	-	-
இலாயம் அல்லது நட்டத்தின் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் சொத்துகள்	20	-	-	-	-	-	-
- சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்டவை.		19,572,933	19,572,933	-	40,392,152	40,392,152	-
- சீர்மதிப்புப் பெறுமதியில் நியமிக்கப்பட்டவை		-	-	-	-	-	-
கடன்தீர் செலவில் நிதியியல் சொத்துகள்							
- கடன்களும் முற்பணங்களும்	21	538,941,789	-	538,941,789	538,600,866	-	538,600,866
- படுகடன் மற்றும் ஏனைய சாதனங்கள்	22	935,350,052	-	935,350,052	940,536,328	-	940,536,328
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்ட நிதியியல் சொத்துகள்	23	13,817,594	-	13,817,594	15,993,803	-	15,993,803
மொத்தம்		1,522,459,104	19,572,933	1,502,886,171	1,552,568,350	40,392,152	1,512,176,198

2021 டிசம்பர் 31இல் உள்ளவாறு	குறிப்பு	வங்கி			தொகுதி		
		கொண்டுசெல்லும் தொகை ரூ.'000	வர்த்தகத்- திற்கான கடன் அளவு ரூ.'000	வர்த்தகமல்லாத கடன் அளவு ரூ.'000	கொண்டுசெல்லும் தொகை ரூ.'000	வர்த்தகத்- திற்கான கடன் அளவு ரூ.'000	வர்த்தகமல்லாத கடன் அளவு ரூ.'000
சந்தை இடர்நேர்வுக்குட்படுகின்ற பொறுப்புகள்							
வங்கிகளுக்கு செலுத்தப்படவேண்டியவை	32	7,686,553	-	7,686,553	10,470,191	-	10,470,191
பெறுதி நிதியியல் சாதனங்கள்	33	-	-	-	-	-	-
இலாயம் அல்லது நட்டத்தின் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் பொறுப்புகள்	34	-	-	-	-	-	-
கடன்தீர் செலவில் நிதியியல் பொறுப்புகள்	35	-	-	-	-	-	-
- வைப்பாளர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை		1,428,467,385	-	1,428,467,385	1,426,724,704	-	1,426,724,704
- படுகடன் பிணையங்களை வைத்திருப்போருக்கு செலுத்தப்படவேண்டியவை		-	-	-	-	-	-
- ஏனைய கடன்பெறுநர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை		7,719,532	-	7,719,532	27,087,920	-	27,087,920
குத்தகைப் பொறுப்பு	36	1,292,139	-	1,292,139	1,333,623	-	1,333,623
வழங்கப்பட்ட படுகடன் பிணையங்கள்	37	37,529,017	-	37,529,017	37,618,575	-	37,618,575
மொத்தம்		1,482,694,626	-	1,482,694,626	1,503,235,012	-	1,503,235,012

* தொகைகள் சேதஇழப்பு ஏற்பாடுகளுக்கு பின்னர் குறிப்பிடப்பட்டுள்ளன.

→ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

54. நிதியியல் இடர்நேர்வு முகாமைத்துவம் (தொடர்ச்சி)

54.3 சந்தை இடர்நேர்வு (தொடர்ச்சி)

54.3.2 வெளிநாட்டு செலாவணி இடர்நேர்வு

வங்கியின் உழைப்பிற்கு அல்லது மூலதனத்திற்கு பாதகமான தாக்கத்திற்கு வழிவகுக்கின்ற, ஒரு நாணயத்திற்கு எதிராக மற்றொரு நாணயத்தின் செலாவணி வீத அசைவுகளில் இருந்த தோன்றுகின்ற இடர்நேர்வு, வெளிநாட்டு செலாவணி இடர்நேர்வாகும். வெளிநாட்டு செலாவணி வீதங்களில் மாற்றத்தின் காரணமாக அதன் வெளிநாட்டு நாணயத்தில் மாற்றப்பட்ட சொத்துகளின் (நிதியியல் சாதனம் அல்லது முதலீடு) சாதனமொன்றின் பெறுமதி தளம்பக்கூடிய வெளிநாட்டு செலாவணி இடர்நேர்வுக்கு வங்கி உட்படுகின்றது. கொடுக்கல்வாங்கல் அல்லது கொடுக்கல்வாங்கல் இடர்நேர்வு வடிவில் இது தோன்றலாம்.

நடப்பு செலாவணி வீதம் மீதான மதிப்பிறக்கத்திற்காக 5%, 10%, மற்றும் 15% அதிர்வு மட்டங்களைப் பிரயோகித்து வெளிநாட்டு நாணய தேறிய திறந்த நிலை பற்றிய தாக்கப் பகுப்பாய்வொன்று மேற்கொள்ளப்பட்டதுடன் 2022 டிசம்பர் 31 அன்று உள்ளவாறு நாணயம் அடிப்படையிலான தேறிய திறந்த நிலை மீதான தாக்கமும் வருமானக் கூற்று மீதான தாக்கமும் கீழே அட்டவணையில் காண்பிக்கப்பட்டுள்ளன:

	வங்கி			
	2022		2021	
	ஐ.அ.டொ. '000	ரூ. '000	ஐ.அ.டொ. '000	ரூ. '000
தேறிய திறந்த நிலை	1,288	471,592	2,259	453,560

அழுத்த மட்டம்	வருமானக் கூற்று மீதான தாக்கம் ரூ. '000	திருத்தப்பட்ட ரூபாவின் நிலை ரூ. '000	வருமானக் கூற்று மீதான தாக்கம் ரூ. '000	திருத்தப்பட்ட ரூபாவின் நிலை ரூ. '000
செலாவணி வீதம் மீதான 5% அதிர்வு (ரூபா மதிப்பிறக்கம்)	23,580	495,172	22,678	476,238
செலாவணி வீதம் மீதான 10% அதிர்வு (ரூபா மதிப்பிறக்கம்)	47,159	518,751	45,356	498,916
செலாவணி வீதம் மீதான 15% அதிர்வு (ரூபா மதிப்பிறக்கம்)	70,739	542,331	68,034	521,594

	வங்கி			
	2022		2021	
	யப்பான் யென் '000	ரூ. '000	யப்பான் யென் '000	ரூ. '000
தேறிய திறந்த நிலை	6,222	17,174	2,736	4,761

அழுத்த மட்டம்	வருமானக் கூற்று மீதான தாக்கம் ரூ. '000	திருத்தப்பட்ட ரூபாவின் நிலை ரூ. '000	வருமானக் கூற்று மீதான தாக்கம் ரூ. '000	திருத்தப்பட்ட ரூபாவின் நிலை ரூ. '000
செலாவணி வீதம் மீதான 5% அதிர்வு (ரூபா மதிப்பிறக்கம்)	859	18,033	238	4,999
செலாவணி வீதம் மீதான 10% அதிர்வு (ரூபா மதிப்பிறக்கம்)	1,717	18,891	476	5,237
செலாவணி வீதம் மீதான 15% அதிர்வு (ரூபா மதிப்பிறக்கம்)	2,576	19,750	714	5,475

54. நிதியியல் இடர்நேர்வு முகாமைத்துவம் (தொடர்ச்சி)

54.3 சந்தை இடர்நேர்வு (தொடர்ச்சி)

54.3.2 வெளிநாட்டு செலாவணி இடர்நேர்வு (தொடர்ச்சி)

	வங்கி			
	2022		2021	
	ஸ்ட்ரேலிங் பவுண் '000	ரூ. '000	ஸ்ட்ரேலிங் பவுண் '000	ரூ. '000
தேறிய திறந்த நிலை	413	182,246	298	80,753

அழுத்த மட்டம்	வருமானக் கூற்று மீதான தாக்கம் ரூ. '000	திருத்தப்பட்ட ரூபாவின் நிலை ரூ. '000	வருமானக் கூற்று மீதான தாக்கம் ரூ. '000	திருத்தப்பட்ட ரூபாவின் நிலை ரூ. '000
	செலாவணி வீதம் மீதான 5% அதிர்வு (ரூபா மதிப்பிற்க்கம்)	9,112	191,358	4,038
செலாவணி வீதம் மீதான 10% அதிர்வு (ரூபா மதிப்பிற்க்கம்)	18,225	200,471	8,075	88,828
செலாவணி வீதம் மீதான 15% அதிர்வு (ரூபா மதிப்பிற்க்கம்)	27,337	209,583	12,113	92,866

	வங்கி			
	2022		2021	
	யூரோ '000	ரூ. '000	யூரோ '000	ரூ. '000
தேறிய திறந்த நிலை	52	20,243	(193)	(44,148)

அழுத்த மட்டம்	வருமானக் கூற்று மீதான தாக்கம் ரூ. '000	திருத்தப்பட்ட ரூபாவின் நிலை ரூ. '000	வருமானக் கூற்று மீதான தாக்கம் ரூ. '000	திருத்தப்பட்ட ரூபாவின் நிலை ரூ. '000
	செலாவணி வீதம் மீதான 5% அதிர்வு (ரூபா மதிப்பிற்க்கம்)	1,012	21,255	(2,207)
செலாவணி வீதம் மீதான 10% அதிர்வு (ரூபா மதிப்பிற்க்கம்)	2,024	22,267	(4,415)	(48,563)
செலாவணி வீதம் மீதான 15% அதிர்வு (ரூபா மதிப்பிற்க்கம்)	3,036	23,279	(6,622)	(50,770)

54.3.3 பங்குரிமைமூலதன இடர்நேர்வு

பங்குச் சந்தை நிலவரங்களின் காரணமாக ஒருவர் பணத்தை இழக்கும் போது அவரின் முதலீடுகளில் ஏற்படும் பெறுமதிக்கு குறைவினால் ஏற்படும் இடர்நேர்வு பங்குரிமைமூலதன இடர்நேர்வு எனப்படும்.

மொத்த சொத்துகளின் 0.2% ஐ பங்குரிமைமூலதன முதலீடு பிரதிநிதித்துவம் செய்யும் அதேவேளையில், விலைகோரப்பட்ட மற்றும் விலைகோரப்படாத பங்குரிமைமூலதனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் முறையே 0.25% மற்றும் 0.01% ஆகவும் இருந்தன. எனினும், பங்குச் சந்தையின் பாகதமான அசைவுகள் பங்குரிமை முதலீடுகள் மீதான ஆதயத்தைப் பாதித்தன. விலைகோரப்படாத கம்பனிகளில் முதலீடுகள் செய்யப்பட்டமைக்கு சந்தைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி மீதான கொள்கைத் தீர்மானங்கள் மற்றும் முலோபாயக் காரணங்கள் என்பனவே காரணமாகும்.

பங்குரிமைமூலதன விலைகளில் உள்ள மாற்றங்களின் காரணமாக ஏற்படும் தாக்கத்தினை இனங்காண்பதற்கு மாதாந்த, காலாண்டு, மற்றும் தேவை அடிப்படையில் வங்கி மிக அண்மைய சந்தை விலைகளில் சொத்துகளை விலைமதிப்பீடு செய்வதன் மூலம் கணிப்பீடுகளை நடாத்துகின்றது.

→ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்


54. நிதியியல் இடர்நேர்வு முகாமைத்துவம் (தொடர்ச்சி)

54.3 சந்தை இடர்நேர்வு (தொடர்ச்சி)

54.3.3 பங்குரிமைமுலதன இடர்நேர்வு (தொடர்ச்சி)

பங்குரிமைமுலதனத்தில் முதலிடும் இடர்நேர்வு பின்வரும் வழிகளில் ஏற்படலாம்

பங்குரிமைமுலதனத்தில் முதலிடும் இடர்நேர்வு



உரு 37 →

பங்குரிமைமுலதன விலை அதிர்வு

கீழே உள்ள அட்டவணை தாக்கத்தின் சாராம்சத்தினை வழங்குகின்றது (வருமானக் கூற்று மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய வருமானக் கூற்று இரண்டுக்குமானது)

		வங்கி					
		2022			2021		
		இலாபம் அல்லது நட்டம் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் சொத்துகள்	ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீரமதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்ட நிதியியல் சொத்துகள்	மொத்தம்	இலாபம் அல்லது நட்டம் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் சொத்துகள்	ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீரமதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்ட நிதியியல் சொத்துகள்	மொத்தம்
குறிப்பு		ரூ.'000	ரூ.'000	ரூ.'000	ரூ.'000	ரூ.'000	ரூ.'000
பங்குரிமைமுலதனப் பங்குக்களின் சந்தைப்பெறுமதி	20 மற்றும்						
டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	23	1,956,839	2,146,925	4,103,763	2,329,980	2,674,004	5,003,983

அழுத்த மட்டம்	2022			2021		
	இலாபம் மற்றும் நட்டத்திற்கான தாக்கம்	ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்திற்கான தாக்கம்	பங்குரிமைமுலதனத்திற்கான தாக்கம்	இலாபம் மற்றும் நட்டத்திற்கான தாக்கம்	ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்திற்கான தாக்கம்	பங்குரிமைமுலதனத்திற்கான தாக்கம்
	ரூ.'000	ரூ.'000	ரூ.'000	ரூ.'000	ரூ.'000	ரூ.'000
பங்குரிமைமுலதன விலைகள் மீதான 5% அதிர்வு (மேல் நோக்கி)	97,842	107,346	205,188	116,499	133,700	250,199
பங்குரிமைமுலதன விலைகள் மீதான 5% அதிர்வு (கீழ் நோக்கி)	(97,842)	(107,346)	(205,188)	(116,499)	(133,700)	(250,199)
பங்குரிமைமுலதன விலைகள் மீதான 10% அதிர்வு (மேல் நோக்கி)	195,684	214,692	410,376	232,998	267,400	500,398
பங்குரிமைமுலதன விலைகள் மீதான 10% அதிர்வு (கீழ் நோக்கி)	(195,684)	(214,692)	(410,376)	(232,998)	(267,400)	(500,398)
பங்குரிமைமுலதன விலைகள் மீதான 15% அதிர்வு (மேல் நோக்கி)	293,526	322,039	615,564	349,497	401,101	750,598
பங்குரிமைமுலதன விலைகள் மீதான 15% அதிர்வு (கீழ் நோக்கி)	(293,526)	(322,039)	(615,564)	(349,497)	(401,101)	(750,598)
பங்குரிமைமுலதன விலைகள் மீதான 20% அதிர்வு (மேல் நோக்கி)	391,368	429,385	820,753	465,996	534,801	1,000,797
பங்குரிமைமுலதன விலைகள் மீதான 20% அதிர்வு (கீழ் நோக்கி)	(391,368)	(429,385)	(820,753)	(465,996)	(534,801)	(1,000,797)

* கூறு நம்பிக்கையில் உள்ள முதலீடுகள் மேற்குறித்த கணிப்பீட்டுக்காக பங்குரிமை முலதனமாக கொள்ளப்பட்டுள்ளன.

54. நிதியியல் இடர்நேர்வு முகாமைத்துவம் (தொடர்ச்சி)

54.3 சந்தை இடர்நேர்வு (தொடர்ச்சி)

54.3.3 பங்குரிமைமுலதன இடர்நேர்வு (தொடர்ச்சி)


தொழிற்குறை வாரியாக பங்குரிமைமுலதனப் பங்குகளில் முதலீடு

குறித்த துறையுடன் இணையப்பெற்ற இடர்நேர்வினைக் குறைப்பதற்கான வங்கியின் வர்த்தக பன்முகப்படுத்தல் சொத்துப்பட்டியலினை பின்வரும் அட்டவணை எடுத்துரைக்கின்றது.

2022 டிசம்பர் 31இல் உள்ளவாறு தொழிற்குறை	2022				2021			
	செலவு ரூ. '000	மொத்தச் செலவின் % ஆக	சந்தைப் பெறுமதி ரூ. '000	மொத்தச் சந்தைப் பெறுமதியின் % ஆக	செலவு ரூ. '000	மொத்தச் செலவின் % ஆக	சந்தைப் பெறுமதி ரூ. '000	மொத்தச் சந்தைப் பெறுமதியின் % ஆக
1. வங்கிகள்	659,064	22.0	314,626	16.1	659,064	25.5	452,620	21.9
2. முலதனப் பொருட்கள்	1,408,656	46.9	934,918	47.8	1,025,279	39.6	927,033	44.8
3. நுகர்வோர் பொருட்கள்	218,056	7.3	128,333	6.5	447,318	17.3	261,227	12.6
4. நீண்டகால நுகர்வோர் பயன்பாட்டுப் பொருட்கள் மற்றும் ஆடைகள்	108,845	3.6	77,650	4.0	79,646	3.1	90,120	4.4
5. சக்தி	35,957	1.2	109,207	5.6	-	0.0	-	0.0
6. உணவு, குடிபானம் மற்றும் புகையிலை	92,277	3.1	77,743	4.0	71,652	2.8	76,117	3.7
7. பொருட்கள்	349,004	11.6	247,624	12.6	163,514	6.3	156,810	7.6
8. காப்புறுதி	11,863	0.4	13,375	0.7	24,785	1.0	27,063	1.3
9. தொலைத்தொடர்பு சேவைகள்	81,332	2.7	31,776	1.6	81,332	3.1	40,748	1.9
10. உபயோகச் சேவைகள்	35,977	1.2	21,586	1.1	35,977	1.4	37,776	1.8
மொத்தம்	3,001,031	100	1,956,839	100	2,588,567	100	2,069,513	100

தொழிற்குறை வாரியாக பங்குரிமைமுலதனப் பங்குகளில் முதலீட்டின் சந்தைப் பெறுமதி - வங்கி

வரைபடம் 67



➔ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

54. நிதியியல் இடர்நேர்வு முகாமைத்துவம் (தொடர்ச்சி)

54.3 சந்தை இடர்நேர்வு (தொடர்ச்சி)

54.3.4 வட்டி வீத இடர்நேர்வு

வட்டி வீத இடர்நேர்வு என்பது வட்டி வீதங்களில் காணப்படும் பாதகமான தளம்பல்கள் மூலம் தேறிய வட்டி வருமானத்தை பாதிக்கின்ற இடர்நேர்வாகும். விளைவு வளைகோட்டின் வடிவில் அல்லது வேறு ஏதேனும் வட்டி வீத உறவில் இரண்டு வீதங்களுக்கு இடையிலான பரவலாகத்தில் இது தோன்றலாம். மொத்த ஐந்தொகை பொறுப்புக்களின் 91.34% இனை பிரதிநிதித்துப்படுத்தும் வைப்புகள் வங்கின் முக்கிய நிதி மூலமாக காணப்படுகின்றது இதில் 18.33% சேமிப்பு வைப்புகளாகவும், 81.67% தவணை வைப்புகளாகவும் உள்ளன.

54.3.4.1 வட்டி வீத இடர்நேர்வுக்கான கடன் அளவு

வட்டி வீத உணர்திறன்தன்மை இடைவெளி வரையறைகளுக்கெதிராக வட்டிவீத இடர்நேர்வினை முகாமைசெய்தலானது பல்வேறு வட்டிவீத சூழ்நிலைகளுக்கு வங்கியின் நிதியியல் சொத்துகளினதும் நிதியியல் பொறுப்புகளினதும் உணர்திறன்தன்மையினை கண்காணிப்பதன் மூலம் துணையளிக்கப்படுகின்றது.

ஒரு வருடத்தை விட குறைவான முதிர்ச்சிக் கூடையில் தொடர்ச்சியாக வைக்கப்பட்ட ஏனைய மாறிலிகளுடன் கூடிய வட்டிவீதங்களில் மாற்றத்தின் காரணமாக அறிக்கையிடும் திகதியன்று உள்ளவாறு வங்கியின் வருமானக் கூற்றின் உணர்திறன்தன்மையினை பின்வரும் அட்டவணை எடுத்துக்காட்டுகின்றது.

எதிர்வுகூறப்பட்ட தேறிய வட்டி வருமானத்தின் உணர்திறன்தன்மை

	2022		2021	
	சமாந்தரமான அதிகரிப்பு ரூ.'000	சமாந்தரமான குறைவு ரூ.'000	சமாந்தரமான அதிகரிப்பு ரூ.'000	சமாந்தரமான குறைவு ரூ.'000
தேறிய வட்டி வருமானம்				
25 அடிப்படை புள்ளிகளில் மாற்றம்	(1,983,897)	1,983,897	(1,967,221)	1,967,221
50 அடிப்படை புள்ளிகளில் மாற்றம்	(3,967,794)	3,967,794	(3,934,441)	3,934,441
100 அடிப்படை புள்ளிகளில் மாற்றம்	(7,935,587)	7,935,587	(7,868,882)	7,868,882

54.3.4.2 வட்டி வீத இடர்நேர்வு - உணர்திறன்தன்மைப் பகுப்பாய்வு

2022 டிசம்பர் 31 இல் உள்ளவாறான வங்கியின் வட்டி வீத உணர்திறன்தன்மை அறிக்கை பின்வருமாறு

	வங்கி			
	0-1 மாதம் ரூ.'000	0-3 மாதங்கள் ரூ.'000	0-6 மாதங்கள் ரூ.'000	0-12 மாதங்கள் ரூ.'000
வட்டி உடனான சொத்துக்கள்	39,942,282	107,401,474	169,209,595	348,464,923
வங்கி மீதிகளும் இருப்புக்களும்	2,467,634	2,742,829	6,947,900	12,434,938
இலாபம் அல்லது நட்டத்தின் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் சொத்துக்கள்				
- சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்டவை	1,184,628	4,910,724	6,694,726	7,077,111
கடன்தீர் செலவில் உள்ள நிதியியல் சொத்துக்கள்				
- கடன்களும் முற்பணங்களும்	12,944,887	36,728,841	53,511,912	134,490,757
- படுகடன் மற்றும் ஏனைய சாதனங்கள்	20,326,979	54,969,706	91,779,458	182,600,441
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்ட நிதியியல் சொத்துக்கள்	3,018,155	8,049,374	10,275,599	11,861,676
வட்டி உடனான பொறுப்புகள்	196,783,185	768,782,685	1,117,896,973	1,451,534,956
வங்கிகளுக்கு செலுத்தப்படவேண்டியவை	4,086,731	4,086,731	4,086,731	4,086,731
கடன்தீர் செலவில் நிதியியல் பொறுப்புகள்				
- வைப்பாளர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை	181,798,819	747,344,371	1,096,350,165	1,429,767,926
- படுகடன் பிணையங்களை வைத்திருப்போருக்கு செலுத்தப்படவேண்டியவை	-	-	-	-
- ஏனைய கடன்பெறுநர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை	10,897,634	16,766,044	16,766,044	16,766,044
வழங்கப்பட்ட படுகடன் பிணையங்கள்	-	585,539	694,032	914,255
தேறிய வித உணர்வுதன்மை சொத்துக்கள் (பொறுப்புகள்)	(156,840,903)	(661,381,211)	(948,687,378)	(1,103,070,033)
வட்டி வீத உணர்திறன் விகிதம் (%)	20	14	15	24

54. நிதியியல் இடர்நேர்வு முகாமைத்துவம் (தொடர்ச்சி)

54.3 சந்தை இடர்நேர்வு (தொடர்ச்சி)

54.3.4 வட்டி வீத இடர்நேர்வு (தொடர்ச்சி)

54.3.4.2 வட்டி வீத இடர்நேர்வு - உணர்திறன்தன்மைப் பகுப்பாய்வு (தொடர்ச்சி)

2022 டிசம்பர் 31 இல் உள்ளவாறான தொகுதியின் வட்டி வீத உணர்திறன்தன்மை அறிக்கை பின்வருமாறு

	தொகுதி			
	0-1 மாதம் ரூ. '000	0-3 மாதங்கள் ரூ. '000	0-6 மாதங்கள் ரூ. '000	0-12 மாதங்கள் ரூ. '000
வட்டி உடனான சொத்துக்கள்	40,695,281	109,465,873	172,871,263	352,829,918
வங்கி மீதிகளும் இருப்புக்களும்	2,540,837	2,890,048	7,712,735	13,038,385
இலாபம் அல்லது நட்டத்தின் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் சொத்துகள்				
- சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்டவை	1,578,579	6,092,578	8,260,136	9,409,632
கடன்தீர் செலவில் உள்ள நிதியியல் சொத்துக்கள்				
- கடன்களும் முற்பணங்களும்	12,991,265	36,867,975	53,701,030	133,929,667
- படுகடன் மற்றும் ஏனைய சாதனங்கள்	20,548,898	55,513,253	92,869,119	184,537,913
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்ட நிதியியல் சொத்துக்கள்	3,035,703	8,102,018	10,328,243	11,914,320
வட்டி உடனான பொறுப்புகள்	200,259,136	779,210,537	1,128,488,187	1,461,057,053
வங்கிகளுக்கு செலுத்தப்படவேண்டியவை	6,961,573	12,711,256	12,711,256	12,711,256
கடன்தீர் செலவில் நிதியியல் பொறுப்புகள்				
- வைப்பாளர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை	181,906,459	747,667,289	1,096,683,774	1,428,727,076
- படுகடன் பிணையங்களை வைத்திருப்போருக்கு செலுத்தப்படவேண்டியவை	-	-	-	-
- ஏனைய கடன்பெறுநர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை	11,366,586	18,172,898	18,325,569	18,630,911
வழங்கப்பட்ட படுகடன் பிணையங்கள்	24,518	659,095	767,588	987,810
தேறிய வித உணர்வுதன்மை சொத்துக்கள் (பொறுப்புகள்)	(159,563,855)	(669,744,665)	(955,616,924)	(1,108,227,136)
வட்டி வீத உணர்திறன் விகிதம் (%)	20	14	15	24

→ நிதியியல் கூற்றுகளுக்கான குறிப்புகள்

54. நிதியியல் இடர்நேர்வு முகாமைத்துவம் (தொடர்ச்சி)

54.3 சந்தை இடர்நேர்வு (தொடர்ச்சி)

54.3.4 வட்டி வீத இடர்நேர்வு (தொடர்ச்சி)

54.3.4.2 வட்டி வீத இடர்நேர்வு - உணர்திறன்மையப் பகுப்பாய்வு (தொடர்ச்சி)

2021 டிசம்பர் 31 இல் உள்ளவாறான வங்கியின் வட்டி வீத உணர்திறன்மைய அறிக்கை பின்வருமாறு:

	வங்கி			
	0-1 மாதம் ரூ.'000	0-3 மாதங்கள் ரூ.'000	0-6 மாதங்கள் ரூ.'000	0-12 மாதங்கள் ரூ.'000
வட்டி உடனான சொத்துக்கள்	35,360,821	87,600,826	130,369,531	268,496,844
வங்கி மீதிகளும் இருப்புக்களும்	1,131,867	2,992,885	5,465,008	7,287,261
இலாபம் அல்லது நட்டத்தின் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் சொத்துக்கள்				
– சீர்திருப்பப் பெறுமதியில் அளவிடப்பட்டவை	13,712	1,324,093	9,607,647	12,463,153
கடன்நீர் செலவில் உள்ள நிதியியல் சொத்துக்கள்				
– கடன்களும் முற்பணங்களும்	13,549,376	31,967,078	53,533,598	120,894,899
– படுகடன் மற்றும் ஏனைய சாதனங்கள்	20,578,683	51,152,956	61,566,394	123,307,761
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்திருப்பப் பெறுமதியில் அளவிடப்பட்ட நிதியியல் சொத்துக்கள்	87,183	163,814	196,884	4,543,770
வட்டி உடனான பொறுப்புகள்	268,600,766	729,657,969	999,826,819	1,436,435,200
வங்கிகளுக்கு செலுத்தப்படவேண்டியவை	61,801	7,686,553	7,686,553	7,686,553
கடன்நீர் செலவில் நிதியியல் பொறுப்புகள்				
– வைப்பாளர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை	263,555,459	714,764,733	984,844,753	1,406,364,098
– படுகடன் பிணையங்களை வைத்திருப்போருக்கு செலுத்தப்படவேண்டியவை	–	–	–	–
– ஏனைய கடன்பெறுநர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை	4,983,505	6,991,992	6,993,485	7,719,532
வழங்கப்பட்ட படுகடன் பிணையங்கள்	–	214,690	302,027	14,665,017
தேறிய வித உணர்வுதன்மை சொத்துக்கள் (பொறுப்புகள்)	(233,239,944)	(642,057,143)	(869,457,289)	(1,167,938,356)
வட்டி வீத உணர்திறன் விகிதம் (%)	13	12	13	19

54. நிதியியல் இடர்நேர்வு முகாமைத்துவம் (தொடர்ச்சி)

54.3 சந்தை இடர்நேர்வு (தொடர்ச்சி)

54.3.4 வட்டி வீத இடர்நேர்வு (தொடர்ச்சி)

54.3.4.2 வட்டி வீத இடர்நேர்வு - உணர்திறன்தன்மைப் பகுப்பாய்வு (தொடர்ச்சி)

2021 டிசம்பர் 31 இல் உள்ளவாறான தொகுதியின் வட்டி வீத உணர்திறன்தன்மை அறிக்கை பின்வருமாறு

	தொகுதி			
	0-1 மாதம் ரூ. '000	0-3 மாதங்கள் ரூ. '000	0-6 மாதங்கள் ரூ. '000	0-12 மாதங்கள் ரூ. '000
வட்டி உடனான சொத்துக்கள்	36,913,026	88,944,126	139,090,459	280,633,832
வங்கி மீதிகளும் இருப்புக்களும்	2,066,260	3,178,718	8,848,881	9,545,179
இலாபம் அல்லது நட்டத்தின் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் சொத்துக்கள்				
- சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்டவை	269,867	2,092,557	13,522,480	22,670,724
கடன்தீர் செலவில் உள்ள நிதியியல் சொத்துக்கள்				
- கடன்களும் முற்பணங்களும்	13,602,140	32,125,370	53,788,208	119,633,960
- படுகடன் மற்றும் ஏனைய சாதனங்கள்	20,860,892	51,303,612	62,586,215	123,956,933
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்ட நிதியியல் சொத்துக்கள்	113,868	243,869	344,675	4,827,035
வட்டி உடனான பொறுப்புகள்	276,119,593	752,214,452	1,022,993,073	1,456,389,616
வங்கிகளுக்கு செலுத்தப்படவேண்டியவை	1,798,087	12,895,411	12,895,411	10,470,191
கடன்தீர் செலவில் நிதியியல் பொறுப்புகள்				
- வைப்பாளர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை	263,637,011	715,009,389	985,171,086	1,404,346,442
- படுகடன் பிணையங்களை வைத்திருப்போருக்கு செலுத்தப்படவேண்டியவை	-	-	-	-
- ஏனைய கடன்பெறுநர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை	10,654,643	24,005,404	24,534,990	26,818,409
வழங்கப்பட்ட படுகடன் பிணையங்கள்	29,853	304,248	391,585	14,754,575
தேறிய வித உணர்வுதன்மை சொத்துக்கள் (பொறுப்புகள்)	(239,206,567)	(663,270,326)	(883,902,614)	(1,175,755,784)
வட்டி வீத உணர்திறன் விகிதம் (%)	13	12	14	19

54.4 தொழிற்பாட்டு இடர்நேர்வு

வங்கிதொழிற்துறை மேற்பார்வைக்கான பாசல் குழு "போதுமையற்ற அல்லது தோல்வியடைந்த உள்ளக செயன்முறைகளின், மக்களின் மற்றும் முறைமைகளின் அல்லது வெளிவாரி நிகழ்வுகளின் விளைவாக உருவான நட்ட இடர்நேர்வு" தொழிற்பாட்டு இடர்நேர்வு என வரைவிலக்கணம் செய்கின்றது.

தொழிற்பாட்டு இடர்நேர்வு முகாமைத்துவக் கட்டமைப்பு

மிகவும் வினைத்திறன்மிக்க, வெளிப்படையான, இலாபகரமான, மற்றும் நிலைத்திருக்கத்தக்க வியாபாரத் தொழிற்பாடுகளை எய்துவதற்கு வங்கியானது ஆக்கபூர்வான தொழிற்பாட்டு இடர்நேர்வு முகாமைத்துவத்துவ கட்டமைப்பொன்றினை கொண்டுள்ளது. சிறப்பாக கட்டமைக்கப்பட்ட ஆளுகை, கொள்கைசார் கட்டமைப்பு, மற்றும் இடர்நேர்வுமுகாமைத்துவச் செயன்முறைகள் போன்றவற்றை இது உள்ளடக்குகின்றது. வங்கியின் தொழிற்பாட்டு இடர்நேர்வானது இடர்நேர்வு முகாமைத்துவப் பிரிவின் தொழிற்பாட்டு இடர்நேர்வு முகாமைத்துவ அலகினால் நிறைவேற்று இடர்நேர்வு முகாமைத்துவக் குழு, சபை ஒருங்கிணைக்கப்பட்ட இடர்நேர்வு முகாமைத்துவக் குழு மற்றும் சபை ஆகியவற்றுக்கு அறிக்கையிடப்படுகின்றது.

➔ நிதியியல் கூற்றுகளுக்கான குறிப்புகள்

55

முதிர்வுப் பகுப்பாய்வு

	வங்கி					2022.12.31 அன்று மொத்தம் ரூ.'000	2021.12.31 அன்று மொத்தம் ரூ.'000
	03 மாதங்கள் வரை ரூ.'000	3-12 மாதங்கள் வரை ரூ.'000	1-3 ஆண்டுகள் ரூ.'000	3-5 ஆண்டுகள் ரூ.'000	5 ஆண்டுகள் மேல் ரூ.'000		
ஒப்பந்த அடிப்படையில் முதிர்ச்சியடையும் சொத்துகள் (வட்டியுடனான சொத்துகள்)							
காசும் காசுக்கு சமனானவைகளும்	1,968,529	-	-	-	-	1,968,529	407,442
வங்கிகளிலுள்ள இருப்புகள்	774,300	9,692,109	-	-	-	10,466,409	7,120,698
இலாபம் அல்லது நட்டத்தின் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் சொத்துகள்							
- சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்டவை	4,910,724	2,166,387	2,278,852	2,519,532	341,615	12,217,109	17,242,953
கடன்தீர் செலவில் நிதியியல் சொத்துகள்							
- கடன்களும் முற்பணங்களும்	36,728,841	97,761,916	129,598,821	88,866,527	200,071,217	553,027,321	538,941,789
- படுகடன் மற்றும் ஏனைய சாதனங்கள்	54,969,706	127,630,735	253,864,623	295,037,293	187,627,021	919,129,377	935,350,052
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்ட நிதியியல் சொத்துகள்	8,049,374	3,812,302	12,087,924	958,537	440,804	25,348,941	10,922,236
	107,401,474	241,063,449	397,830,219	387,381,888	388,480,657	1,522,157,688	1,509,985,171
ஏனைய சொத்துகள் (வட்டி இல்லாச் சொத்து)							
காசும் காசுக்கு சமனானவைகளும்	6,765,540	-	-	-	-	6,765,540	7,248,596
மத்திய வங்கிகளிலுள்ள இருப்புகள்	236,480	-	-	-	-	236,480	-
பெறுதி நிதியியல் சாதனங்கள்	28,172	-	-	-	-	28,172	-
இலாபம் அல்லது நட்டத்தின் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் சொத்துகள்							
- சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்டவை	489,210	1,467,629	-	-	-	1,956,839	2,329,980
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்ட நிதியியல் சொத்துகள்	-	-	-	-	2,313,822	2,313,822	2,895,357
துணைநிறுவனங்களில் முதலீடுகள்	-	-	-	-	7,311,000	7,311,000	4,811,000
ஆதனங்கள் பொறிகள் மற்றும் உபகரணங்கள்	-	-	-	-	14,755,775	14,755,775	15,045,618
சொத்துகளைப் பயன்படுத்துவதற்கான குத்தகைபெறுநரின் உரிமை	87,178	236,548	468,457	270,202	151,264	1,213,649	1,205,916
முதலீட்டு ஆதனங்கள்	-	-	-	-	-	-	-
நல்லெண்ண மற்றும் அருவச் சொத்துகள்	-	-	-	-	747,248	747,248	816,058
பிற்போடப்பட்ட வரிச் சொத்துகள்	-	-	-	2,892,984	-	2,892,984	1,104,779
நடப்பு வரிச் சொத்துகள்	2,553,502	7,066,099	19,466,842	15,799,898	11,420,590	56,306,931	33,655,272
ஏனைய சொத்துகள்	10,160,081	8,770,276	19,935,299	18,963,084	36,699,700	94,528,440	69,112,577
மொத்த சொத்துகள்	117,561,555	249,833,725	417,765,519	406,344,971	425,180,357	1,616,686,128	1,579,097,748

55. முதிர்வுப் பகுப்பாய்வு (தொடர்ச்சி)

	வங்கி					2022.12.31 அன்று மொத்தம் ரூ. '000	2021.12.31 அன்று மொத்தம் ரூ. '000
	03 மாதங்கள் வரை ரூ. '000	3-12 மாதங்கள் வரை ரூ. '000	1-3 ஆண்டுகள் ரூ. '000	3-5 ஆண்டுகள் ரூ. '000	5 ஆண்டுகள் மேல் ரூ. '000		
ஒப்பந்த அடிப்படையில் முதிர்ச்சியடையும் பொறுப்புகள் (வட்டியுடனான பொறுப்பு)							
வங்கிகளுக்கு செலுத்தப்படவேண்டியவை	4,086,731	-	-	-	-	4,086,731	7,686,553
கடன்தீர் செலவில் நிதியியல் சொத்துகள்							
- வைப்பாளர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை	747,344,371	682,423,555	26,685,186	19,356,446	930,261	1,476,739,818	1,428,467,385
- ஏனைய கடன்பெறுநர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை	16,766,044	-	-	-	-	16,766,044	7,719,532
வழங்கப்பட்ட படுகடன் பிணையங்கள்	585,539	328,715	6,323,000	10,016,000	6,525,000	23,778,255	37,529,017
	768,782,685	682,752,271	33,008,186	29,372,446	7,455,261	1,521,370,846	1,481,402,487
ஏனைய பொறுப்புகள் (வட்டி இல்லாப் பொறுப்பு)							
பெறுதி நிதியியல் சாதனங்கள்	-	-	-	-	-	-	-
குத்தகைப் பொறுப்புகள்	67,931	216,346	491,793	360,911	240,249	1,377,229	1,292,139
ஒய்வு நலக் கடப்பாடுகள்	-	1,531,715	-	-	10,957,197	12,488,912	8,590,642
நடப்பு வரிப் பொறுப்புகள்	-	2,760,857	-	-	-	2,760,857	4,596,190
பிற்போடப்பட்ட வரிப் பொறுப்புகள்	-	-	-	-	-	-	-
ஏனைய பொறுப்புகள்	2,276,007	989,791	741,678	1,433,850	354,727	5,796,053	7,200,032
துணைநிறுவனங்களுக்கு செலுத்தப்படவேண்டியவை	-	-	-	-	-	-	3,500
ஒதுக்கப்பட்ட மூலதனம்: சாட்டப்பட்ட மூலதனம்	-	-	-	-	9,400,000	9,400,000	9,400,000
நியதிச்சட்ட ஒதுக்கு நிதியம்	-	-	-	-	5,224,842	5,224,842	5,174,249
பிடித்துவைக்கப்பட்ட உழைப்புகள்	-	-	-	-	11,359,152	11,359,151	13,727,801
ஏனைய ஒதுக்கங்கள்	-	-	-	-	46,908,235	46,908,235	47,710,707
	2,343,938	5,498,709	1,233,471	1,794,761	84,444,402	95,315,282	97,695,261
மொத்த பொறுப்புகள்	771,126,623	688,250,979	34,241,657	31,167,208	91,899,662	1,616,686,128	1,579,097,748

* ஒப்பந்த முதிர்ச்சிகளின் கூட்டினை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.

➔ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

55. முதிர்வுப் பகுப்பாய்வு (தொடர்ச்சி)

	தொகுதி					2022.12.31 அன்று மொத்தம் ரூ.'000	2021.12.31 அன்று மொத்தம் ரூ.'000
	03 மாதங்கள் வரை ரூ.'000	3-12 மாதங்கள் வரை ரூ.'000	1-3 ஆண்டுகள் ரூ.'000	3-5 ஆண்டுகள் ரூ.'000	5 ஆண்டுகள் மேல் ரூ.'000		
ஒப்பந்த அடிப்படையில் முதிர்ச்சியடையும் சொத்துகள் (வட்டியுடனான சொத்துகள்)							
காசும் காசுக்கு சமனானவைகளும்	2,004,139	-	-	-	-	2,004,139	462,395
வங்கிகளிலுள்ள இருப்புகள்	885,909	10,148,337	-	-	-	11,034,246	9,323,663
இலாபம் அல்லது நட்டத்தின் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் சொத்துகள்							
- சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்டவை	6,092,578	3,317,054	8,733,692	2,792,660	344,026	21,280,009	38,062,173
கடன்தீர் செலவில் நிதியியல் சொத்துகள்							
- கடன்களும் முற்பணங்களும்	36,017,800	97,911,867	129,807,588	88,960,980	200,353,935	553,052,170	538,600,866
- படுகடன் மற்றும் ஏனைய சாதனங்கள்	55,635,462	128,902,451	254,573,362	299,648,807	189,156,361	927,916,442	940,536,328
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்ட நிதியியல் சொத்துகள்	8,102,018	3,812,302	12,087,924	1,000,898	832,323	25,835,466	12,933,250
	108,737,906	244,092,012	405,202,565	392,403,344	390,686,644	1,541,122,472	1,539,918,674
ஏனைய சொத்துகள் (வட்டி இல்லாச் சொத்து)							
காசும் காசுக்கு சமனானவைகளும்	6,778,668	-	-	-	-	6,778,668	7,259,136
மத்திய வங்கிகளுடான மீதிகள்	236,696	-	-	-	-	236,696	7
பெறுதி நிதியியல் சாதனங்கள்	35,392	-	-	-	-	35,392	-
இலாபம் அல்லது நட்டத்தின் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் சொத்துகள்							
- சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்டவை	489,210	1,467,629	-	-	-	1,956,839	2,329,980
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்ட நிதியியல் சொத்துகள்	-	-	102,925	-	2,313,822	2,416,746	3,060,553
துணை நிறுவனங்களில் முதலீடுகள்	-	-	-	-	-	-	-
ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள்	-	-	-	-	15,645,732	15,645,732	15,949,505
சொத்துகளைப் பயன்படுத்துவதற்கான குத்தகைபெறுநரின் உரிமை	88,310	239,584	475,828	277,469	165,191	1,246,383	1,244,138
முதலீட்டு ஆதனங்கள்	-	-	-	-	204,977	204,977	210,577
நன்மதிப்பு மற்றும் அருவச் சொத்துகள்	-	-	1,184	-	751,038	752,221	821,420
பிற்போடப்பட்ட வரிச் சொத்துகள்	-	-	-	2,892,984	770,894	3,663,879	1,105,654
ஏனைய சொத்துகள்	2,569,903	7,269,655	19,486,729	15,819,703	11,430,723	56,576,713	33,905,753
	10,198,179	8,976,868	20,066,665	18,990,156	31,282,376	89,514,246	65,886,724
மொத்த சொத்துகள்	118,936,085	253,068,880	425,269,230	411,393,500	421,969,021	1,630,636,718	1,605,805,398

55. முதிர்வுப் பகுப்பாய்வு (தொடர்ச்சி)

	தொகுதி					2022.12.31 அன்று மொத்தம் ரூ. '000	2021.12.31 அன்று மொத்தம் ரூ. '000
	03 மாதங்கள் வரை ரூ. '000	3-12 மாதங்கள் வரை ரூ. '000	1-3 ஆண்டுகள் ரூ. '000	3-5 ஆண்டுகள் ரூ. '000	5 ஆண்டுகள் மேல் ரூ. '000		
ஒப்பந்த அடிப்படையில் முதிர்ச்சியடையும் பொறுப்புகள் (வட்டியுடனான பொறுப்பு)							
வங்கிகளுக்கு செலுத்தப்படவேண்டியவை	12,711,256	-	-	-	-	12,711,256	10,470,191
கடன்தீர் செலவில் நிதியியல் சொத்துகள்							
- வைப்பாளர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை	746,271,448	682,455,628	26,719,808	19,389,570	972,103	1,475,808,557	1,426,724,704
- ஏனைய கடன்பெறுநர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை	18,172,898	458,013	258,334	-	-	18,889,245	27,087,920
வழங்கப்பட்ட படுகடன் பிணையங்கள்	659,095	328,715	6,323,000	10,016,000	6,525,000	23,851,810	37,618,575
	777,814,697	683,242,357	33,301,142	29,405,570	7,497,103	1,531,260,870	1,501,901,390
ஏனைய பொறுப்புகள் (வட்டி இல்லாப் பொறுப்பு)							
பெறுதி நிதியியல் சாதனங்கள்	-	-	-	-	-	-	-
இலாபம் அல்லது நட்டத்தின் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் சொத்துகள்	-	-	-	-	-	-	-
குத்தகைப் பொறுப்புகள்	68,706	218,272	496,860	368,394	262,726	1,414,959	1,333,623
ஓய்வு நலக் கடப்பாடுகள்	-	1,531,715	-	-	11,016,135	12,547,851	8,637,425
நடப்பு வரிச் பொறுப்புகள்	-	2,943,314	-	-	-	2,943,314	4,914,918
பிற்போடப்பட்ட வரிப் பொறுப்புகள்	-	-	4,155	-	-	4,155	1,939
ஏனைய பொறுப்புகள்	2,297,623	1,011,243	774,687	1,607,206	385,128	6,075,889	7,566,892
துணைநிறுவனங்களுக்கு செலுத்தவேண்டியவை	-	-	-	-	-	-	-
ஒதுக்கப்பட்ட மூலதனம்/சாட்டப்பட்ட மூலதனம்	-	-	-	-	9,400,000	9,400,000	9,400,000
நியதிச் சட்ட ஒதுக்கு நிதியம்	-	-	-	-	5,281,952	5,281,952	5,209,101
பிடித்துவைக்கப்பட்ட உழைப்புகள்	-	-	-	-	13,589,101	13,589,101	17,918,992
ஏனைய ஒதுக்கங்கள்	-	-	-	-	48,118,628	48,118,628	48,921,120
	2,366,330	5,704,545	1,275,702	1,975,600	88,053,671	99,375,848	103,904,008
மொத்த பொறுப்புகள்	780,181,026	688,946,901	34,576,843	31,381,170	95,550,774	1,630,636,718	1,605,805,398

* ஒப்பந்த முயற்சிகளின் கூட்டிணை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.

→ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

56 நிதியியல் சாதனங்களின் சீர்மதிப்புப் பெறுமதி

56.1 சீர்மதிப்புப் பெறுமதியில் பதிவுசெய்யப்பட்ட நிதியியல் சாதனங்கள்

கணக்கீட்டுக் கொள்கை

மதிப்பீட்டு நுட்பங்களைப் பயன்படுத்தி சீர்மதிப்புப் பெறுமதியில் பதிவுசெய்யப்படுகின்ற நிதியியல் சாதனங்களுக்காக எவ்வாறு சீர்மதிப்புப் பெறுமதி நிர்ணயிக்கப்படுகின்றது என்பதனை பின்வரும் விவரிப்பு காண்பிக்கின்றது. இவை, சாதனங்களை பெறுமதி மதிக்கின்றபோது சந்தை பங்குபற்றுவர் மேற்கொள்ளக்கூடிய தொகுதியின் ஊகங்களின் மதிப்பீட்டினை கூட்டிணைக்கின்றன.

பெறுத்கள்

i. முன்னோக்கிய செலாவணிக் கொள்வனவுகள்

முன்னோக்கிய செலாவணி கொள்வனவு ஒப்பந்தங்களை சந்தைக்கான அதனையொத்த ஒப்பந்தத்திற்காக கிடைக்கத்தக்க கோரப்பட்ட விலைகளைப் பயன்படுத்தி வங்கி பெறுமதிப்பீடுகின்றது.

ii. வெளிநாட்டு நாணய பரஸ்பரரிமாறல் ஒப்பந்தம்

வெளிநாட்டு நாணய உடனடி வீதங்கள் மற்றும் வெளிநாட்டு செலாவணி முன்னோக்கிய வீதங்கள் போன்ற பல்வேறு உள்ளீடுகளை கூட்டிணைக்கின்ற விலைமதிப்பீட்டு நுட்பங்களைப் பயன்படுத்தி பெறுமதி உற்பத்திகள் (வெளிநாட்டு நாணய பரஸ்பரரிமாறல்/காசுப்பாய்ச்சல் காப்புகள்) பெறுமதிமதிப்பீட்டப்படுகின்றன.

கிலாப் அல்லது நடம் ஊடாக இணக்காணப்பட்ட நிதியியல் சொத்துகள்

i. அரசாங்க திறைசேரி உண்டியல்களும் முற்களும்

மதிப்பீட்டு நுட்பமொன்றினைப் பயன்படுத்தி பெறுமதிமதிப்பீட்டப்படுகின்ற வர்த்தகத்திற்காக வைக்கப்பட்டுள்ள நிதியியல் சொத்துகளானவை அரசாங்க திறைசேரி உண்டியல்கள் மற்றும் திறைசேரி முற்களை உள்ளடக்குகின்றன. அவதானிக்கத்தக்க தரவுகளை கூட்டிணைக்கின்ற கழிவுசெய்யப்பட்ட காசுப்பாய்ச்சல் பெறுமதி மாதிரிகளைப் பயன்படுத்தி வங்கி, பிணையங்களை பெறுமதிமதிப்பீட்டு செய்கின்றது. அவதானிக்கத்தக்க உள்ளீடுகளானவை நடப்பு வட்டி வீதங்கள் பற்றிய ஊகங்கள், தரகர் கூற்றுக்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் சந்தைத் தரவுகள் ஆகியவற்றை உள்ளடக்குகின்றது.

ii. பங்குரிமைமூலதனப் பிணையங்கள்

செயற்பாடுமிக்க சந்தையொன்றின் ஒரேவிதமான பங்குகளுக்காக கிடைக்கத்தக்க கோரப்பட்ட விலைகளைப் பயன்படுத்தி வங்கி, பங்குரிமைமூலதனப் பிணையங்களை மதிப்பீடுகின்றது.

ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்ட நிதியியல் சொத்துகள்

செயற்பாடுமிக்க சந்தையொன்றின் ஒரேவிதமான பங்குகளுக்கு கிடைக்கத்தக்க கோரப்பட்ட விலைகளைப் பயன்படுத்தி வங்கி, பங்குரிமைமூலதன பங்குகளை மதிப்பீடுகின்றது.

அவதானிக்கத்தக்க தரவுகளை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீட்டு மாதிரி ஒன்றைப் பயன்படுத்தி கோரப்படாத பங்குரிமைமூலதன பங்குகள் சீர்மதிப்புப் பெறுமதிமதிப்பீட்டு செய்யப்பட்டுள்ளன.

56.2 சீர்மதிப்புப் பெறுமதி மற்றும் சீர்மதிப்புப் பெறுமதி படிநிலை என்பவற்றை நிர்ணயித்தல்

மதிப்பீட்டு நுட்பத்தின் மூலம் நிதியியல் சாதனங்களின் சீர்மதிப்புப் பெறுமதியினை நிர்ணயிப்பதற்கும் வெளிப்படுத்துவதற்கும் வங்கி, பின்வரும் படிநிலையினை பயன்படுத்துகின்றது:

மட்டம் 1

ஒரேவிதமான சொத்துகளுக்காக அல்லது பொறுப்புகளுக்காக செயற்பாடுமிக்க சந்தைகளில் காணப்படும் கோரப்பட்ட (சீராக்கப்படாத) விலை கிடைக்கப்பெறுகின்ற போது, தொகுதியானது கொடுக்கல்வாங்கல் செலவுக்கு ஏதேனும் குறைத்தலின்றி செயற்பாடுமிக்க கோரப்பட்ட விலைகளை அல்லது வணிகர் விலைக் குறிப்பீடுகளை பயன்படுத்தி சாதனமொன்றின் சீர்மதிப்புப் பெறுமதியினை அளவிடுகின்றது. சொத்து அல்லது பொறுப்பிற்கான கொடுக்கல்வாங்கல்கள் தொடர்ச்சியான அடிப்படையில் விலையிடல் தகவல்களை வழங்குவதற்கு போதுமானளவில் அடிக்கடியும் அளவிலும் இடம்பெறுமாயின், அது செயற்பாடுமிக்க சந்தையாக கொள்ளப்படுகின்றது.

மட்டம் 2

ஒன்றில் நேரடியாக (அதாவது விலைகளாக) அல்லது நேரடியற்று (அதாவது, விலைகளில் இருந்து பெறுவிக்கப்பட்ட) அவதானிக்கத்தக்கவையாகவுள்ள மட்டம் 1 இனும் உள்ளடக்கப்பட்ட கோரப்பட்ட விலைகள் தவிர்த்த உள்ளீடுகள். இவ்வகை, பின்வருவனவற்றை பயன்படுத்தி விலைமதிப்பீடுசெய்யப்பட்ட சாதனங்களை உள்ளடக்குகின்றது:

(அ) அதனையொத்த சாதனங்களுக்காக செயற்பாடுமிக்க சந்தைகளில் காணப்படும் கோரப்பட்ட விலைகள்.

(ஆ) செயற்பாடு குறைந்தவையாக கருதப்படுகின்ற சந்தைகளில் ஒரேமாதிரியான அல்லது அதனையொத்த சாதனங்களுக்கான கோரப்பட்ட விலைகள், அல்லது

(இ) சந்தைத் தரவுகளில் இருந்து நேரடியாக அல்லது நேரடியற்று அவதானிக்கத்தக்க அநேகமாக அனைத்து முக்கிய உள்ளீடுகளிலுமுள்ள ஏனைய விலைமதிப்பீட்டு நுட்பங்கள்.

மட்டம் 3

அவதானிக்க முடியாக உள்ளீடுகள்.

அவதானிக்கத்தக்க தரவுகளின் அடிப்படையிலமையாத உள்ளீடுகளை மற்றும் அவதானிக்கமுடியாத உள்ளீடுகள் சாதனத்தின் விலைமதிப்பீட்டின் மீது குறிப்பிடத்தக்க விளைவினைக் கொண்டுள்ள விலைமதிப்பீட்டு நுட்பங்களை உள்ளடக்குகின்ற அனைத்து சாதனங்களையும் இவ்வகை உள்ளடக்குகின்றது.

சாதனங்களுக்கிடையிலான வேறுபாட்டைப் பிரதிபலிப்பதற்கு தேவையான குறிப்பிடத்தக்க அவதானிக்க முடியாத சீராக்கங்களை அல்லது ஊகங்களை வேண்டுகின்ற அதனையொத்த சாதனங்களின் கோரப்பட்ட விலைகளின் அடிப்படையில் விலைமதிப்பீடுசெய்யப்படும் சாதனங்களை இவ்வகை உள்ளடக்குகின்றது.

விலைமதிப்பீட்டு நுட்பங்களானவை தேறிய தற்போதைய பெறுமதி, கழிவுசெய்யப்பட்ட காசுப்பாய்ச்சல் மாதிரிகள், அவதானிக்கத்தக்க சந்தை விலைகள் காணப்படுகின்ற அதனையொத்த சாதனங்களுடனான ஒப்பீடு என்பவற்றை உள்ளடக்குகின்றது. விலைமதிப்பீட்டு நுட்பங்களில் பயன்படுத்தப்பட்ட ஊகங்களும் உள்ளீடுகளும் இடர்நேர்வற்றை அளவிட்டு வட்டி வீதங்கள், கழிவு வீதங்களை மதிப்பீடுவதில் இடர்நேர்வில் உள்ள தொகை, முறி மற்றும் பங்குரிமைமூலதன விலைகள், வெளிநாட்டுச் செலாவணி வீதங்கள், எதிர்பார்க்கப்பட்ட விலைத் தளம்பல்கள் மற்றும் சரிப்படுத்தல்கள் போன்றவற்றை உள்ளடக்குகின்றன.

56. நிதியியல் சாதனங்களின் சீர்மதிப்புப் பெறுமதி (தொடர்ச்சி)

56.2 சீர்மதிப்புப் பெறுமதி மற்றும் சீர்மதிப்புப் பெறுமதி படிநிலை என்பவற்றை நிர்ணயித்தல் (தொடர்ச்சி)

சீர்மதிப்புப் பெறுமதி படிநிலை மட்டம் மூலம் சீர்மதிப்புப் பெறுமதியில் பதிவுசெய்யப்பட்ட நிதியியல் சாதனங்களின் பகுப்பாய்வினை பின்வரும் அட்வணை காட்டுகின்றது.

2022 டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	குறிப்பு	வங்கி			
		மட்டம் 1 ரூ. '000	மட்டம் 2 ரூ. '000	மட்டம் 3 ரூ. '000	மொத்தம் ரூ. '000
நிதியியல் சொத்துகள்					
ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்கள்					
காணியும் கட்டடங்களும்	26	-	-	12,416,447	12,416,447
முதலீட்டு ஆதனங்கள்	28	-	-	-	-
சீர்மதிப்புப் பெறுமதியில் மொத்த நிதியியல் சொத்துகள்					
நிதியியல் சொத்துகள்					
பெறுதி நிதியியல் சாதனங்கள்					
நாணய பரஸ்பரபரிமாறல் ஒப்பந்தம்	19	-	-	28,172	28,172
இலாபம் அல்லது நட்டத்தின் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் சொத்துகள்	20	-	-	-	-
அரசாங்க திறைசேரி உண்டியல்களும் முறிகளும்		12,217,110	-	-	12,217,110
பங்குரிமைமுலதன பங்குகள்		1,956,839	-	-	1,956,839
கூறு நம்பிக்கை		-	-	-	-
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியில் நிதியியல் சொத்துகள்	23	-	-	-	-
ஏனைய முதலீடுகள்- அரசாங்கப் பிணையங்கள்		25,348,942	-	-	25,348,942
பங்குரிமைமுலதனப் பங்குகள் - விலைகோரப்பட்டவை		2,146,925	-	-	2,146,925
பங்குரிமைமுலதனப் பங்குகள் - விலைகோரப்பட்டவை		-	109,406	-	109,406
சீர்மதிப்புப் பெறுமதியில் மொத்த நிதியியல் சொத்துகள்					
சீர்மதிப்புப் பெறுமதியில் மொத்த சொத்துகள்					
		41,669,814	109,406	28,172	41,807,393
		41,669,814	109,406	12,444,619	54,223,840

2021 டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	குறிப்பு	வங்கி			
		மட்டம் 1 ரூ. '000	மட்டம் 2 ரூ. '000	மட்டம் 3 ரூ. '000	மொத்தம் ரூ. '000
நிதியியல் சொத்துகள்					
ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்கள்					
காணியும் கட்டடங்க	26	-	-	12,471,910	12,471,910
முதலீட்டு ஆதனங்கள்	28	-	-	-	-
சீர்மதிப்புப் பெறுமதியில் மொத்த நிதியியல் சொத்துகள்					
நிதியியல் சொத்துகள்					
பெறுதி நிதியியல் சாதனங்கள்					
நாணய பரஸ்பரபரிமாறல் ஒப்பந்தம்	19	-	-	-	-
இலாபம் அல்லது நட்டத்தின் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் சொத்துகள்	20	-	-	-	-
அரசாங்க திறைசேரி உண்டியல்களும் முறிகளும்		17,242,954	-	-	17,242,954
பங்குரிமைமுலதன பங்குகள்		2,069,513	-	-	2,069,513
கூறு நம்பிக்கை		260,466	-	-	260,466
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியில் நிதியியல் சொத்துகள்	23	-	-	-	-
ஏனைய முதலீடுகள்-அரசாங்கப் பிணையங்கள்		10,922,236	-	-	10,922,236
பங்குரிமைமுலதனப் பங்குகள் - விலைகோரப்பட்டவை		2,674,004	-	-	2,674,004
பங்குரிமைமுலதனப் பங்குகள் - விலைகோரப்பட்டவை		-	163,863	-	163,863
சீர்மதிப்புப் பெறுமதியில் மொத்த நிதியியல் சொத்துகள்					
சீர்மதிப்புப் பெறுமதியில் மொத்த சொத்துகள்					
		33,169,173	163,863	-	33,333,036
		33,169,173	163,863	12,471,910	45,804,946

→ நிதியியல் கூற்றுகளுக்கான குறிப்புகள்

56. நிதியியல் சாதனங்களின் சீர்திருத்தப் பெறுமதி (தொடர்ச்சி)

56.2 சீர்திருத்தப் பெறுமதி மற்றும் சீர்திருத்தப் பெறுமதி படிநிலை என்பவற்றை நிர்ணயீக்கல் (தொடர்ச்சி)

2021 டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	குறிப்பு	தொகுதி			
		மட்டம் 1 ரூ. '000	மட்டம் 2 ரூ. '000	மட்டம் 3 ரூ. '000	மொத்தம் ரூ. '000
நிதியல்லா சொத்துகள்					
ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்கள்					
காணியும் கட்டடங்களும்	26	-	-	13,274,685	13,274,685
முதலீட்டு ஆதனங்கள்	28	-	-	204,977	204,977
சீர்திருத்தப் பெறுமதியில் மொத்த நிதியல்லா சொத்துகள்					
நிதியியல் சொத்துகள்					
பெறுதி நிதியியல் சாதனங்கள்					
நாணய பரஸ்பரபரிமாறல் ஒப்பந்தம்	19	-	-	28,172	28,172
ஏனையவை		-	-	7,220	7,220
இலாபம் அல்லது நட்டத்தின் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் சொத்துகள்	20	-	-	-	-
அரசாங்க திறைசேரி உண்டியல்களும் முறிகளும்		21,280,009	-	-	21,280,009
பங்குரிமைமூலதன பங்குகள்		1,956,839	-	-	1,956,839
கூறு நம்பிக்கை		-	-	-	-
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில் நிதியியல் சொத்துகள்	23	-	-	-	-
ஏனைய முதலீடுகள்- அரசாங்கப் பிணையங்கள்		25,833,465	-	-	25,833,465
பங்குரிமைமூலதனப் பங்குகள் - விலைகோரப்பட்டவை		2,249,685	-	-	2,249,685
பங்குரிமைமூலதனப் பங்குகள் - விலைகோரப்பட்டவை		-	109,406	-	109,406
சீர்திருத்தப் பெறுமதியில் மொத்த நிதியியல் சொத்துகள்					
சீர்திருத்தப் பெறுமதியில் மொத்த சொத்துகள்					
		51,319,998	109,406	35,392	51,464,796
		51,319,998	109,406	13,515,053	64,944,458

2021 டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	குறிப்பு	தொகுதி			
		மட்டம் 1 ரூ. '000	மட்டம் 2 ரூ. '000	மட்டம் 3 ரூ. '000	மொத்தம் ரூ. '000
நிதியல்லா சொத்துகள்					
ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்கள்					
காணியும் கட்டடங்களும்	26	-	-	13,339,223	13,339,223
முதலீட்டு ஆதனங்கள்	28	-	-	210,577	210,577
சீர்திருத்தப் பெறுமதியில் மொத்த நிதியல்லா சொத்துகள்					
நிதிச் சொத்துகள்					
பெறுதி நிதியியல் சாதனங்கள்					
நாணய பரஸ்பரபரிமாறல் ஒப்பந்தம்	19	-	-	-	-
இலாபம் அல்லது நட்டத்தின் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் சொத்துகள்		-	-	-	-
அரசாங்க திறைசேரி உண்டியல்களும் முறிகளும்		38,062,173	-	-	38,062,173
பங்குரிமைமூலதன பிணையங்கள்		2,069,513	-	-	2,069,513
கூறு நம்பிக்கை		260,466	-	-	260,466
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில் நிதியியல் சொத்துகள்		-	-	-	-
ஏனைய முதலீடுகள்- அரசாங்கப் பிணையங்கள்		12,931,250	-	-	12,931,250
பங்குரிமைமூலதனப் பங்குகள் - விலைகோரப்பட்டவை		2,839,035	-	-	2,839,035
பங்குரிமைமூலதனப் பங்குகள் - விலைகோரப்படாதவை		-	163,863	-	163,863
சீர்திருத்தப் பெறுமதியில் மொத்த நிதியியல் சொத்துகள்					
சீர்திருத்தப் பெறுமதியில் மொத்த சொத்துகள்					
		56,162,438	163,863	-	56,326,300
		56,162,438	163,863	13,549,800	69,876,100

56. நிதியியல் சாதனங்களின் சீர்மதிப்புப் பெறுமதி (தொடர்ச்சி)

56.3 சீர்மதிப்புப் பெறுமதி அளவிட்டு படிநிலை மட்டங்களுக்கிடையிலான அசைவுகளின் இணக்கம்

ஆண்டின் போது வங்கியும் தொகுதியும் படிநிலை மட்டங்களுக்கிடையிலான அசைவுகளைக் கொண்டிருக்கவில்லை.

56.4 மட்டம் 3 சீர்மதிப்புப் பெறுமதி அளவிடு

ஆதனம், பொறிகள் மற்றும் உபகரணங்கள்

சீர்மதிப்பு பெறுமதி படிநிலையின் மட்டம் 3 இலுள்ள காணி மற்றும் கட்டங்களுக்காக தொடக்க மீதியிலிருந்து முடிவு மீதிக்கான இணக்கம் 320-322 வரையான பக்கங்களில் குறிப்பு இல. 26 (அ) - 26 (ஆ) வரைத் தரப்பட்டுள்ளது.

சீர்மதிப்பு பெறுமதி படிநிலையின் மட்டம் 3 ஆக வகைப்படுத்தப்பட்ட காணி மற்றும் கட்டங்கள் தொடர்பிலான மீள்விலைமதிமிப்பீட்டு ஒதுக்கின் கணக்கிணக்கம் 258-261 வரையான பக்கங்களில் பங்குரிமைமூலதன மாற்றங்கள் கூற்றில் தரப்பட்டுள்ளது.

முதலீட்டு ஆதனங்கள்

சீர்மதிப்புப் பெறுமதி படிநிலையின் மட்டம் 3 இலுள்ள காணி மற்றும் கட்டங்களுக்காக தொடக்க மீதியிலிருந்து முடிவு மீதிக்கான இணக்கம் 325 ஆம் பக்கத்தில் குறிப்பு இல. 28 இல் தரப்பட்டுள்ளது.

பெறுதி நிதியியல் சாதனங்கள்

பெறுதிச் சாதனங்களின் சீர்மதிப்புப் பெறுமதியினைக் கணிப்பதற்கு வங்கியும் தொகுதியும் சீர்மதிப்புப் பெறுமதியின் மட்டம் 3 இனைப் பயன்படுத்துவதுடன் அச்சாதனங்கள் பற்றிய விபரங்கள் 298 மற்றும் 334 ஆம் பக்கங்களில் குறிப்பு இல. 19 மற்றும் 33 இல் தரப்பட்டுள்ளன.

56.5 நிதியியல் சாதனங்களின் சீர்மதிப்புப் பெறுமதி

		வங்கி			
		2022		2021	
டிசம்பர் 31 அன்று உள்ளவாறு		கொண்டு செல்லும் தொகை ரூ. '000	சீர்மதிப்புப் பெறுமதி ரூ. '000	கொண்டு செல்லும் தொகை ரூ. '000	சீர்மதிப்புப் பெறுமதி ரூ. '000
குறிப்பு					
நிதியியல் சொத்துகள்					
காகம் காசுக்கு சமமானவையும்	16	8,734,069	8,734,069	7,656,038	7,656,038
மத்திய வங்கியிடமான மீதி	17	236,480	236,480	-	-
வங்கிகளுடனான இருப்புகள்	18	10,466,409	10,466,409	7,120,698	7,120,698
பெறுதி நிதியியல் சாதனங்கள்	19	28,172	28,172	-	-
இலாயம் அல்லது நடத்தின் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் சொத்துகள்					
- சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்டவை.	20	14,173,948	14,173,948	19,572,933	19,572,933
கடன்தீர் செலவில் உள்ள நிதியியல் சொத்துகள்					
- கடன்களும் முற்பணங்களும்	21	553,027,321	575,700,957	538,941,789	539,346,454
- படுகடன் மற்றும் ஏனைய சாதனங்கள்	22	919,129,377	675,180,495	935,350,052	907,556,434
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்ட நிதியியல் சொத்துகள்	23	27,662,763	27,662,763	13,817,594	13,817,594
மொத்த நிதியியல் சொத்துகள்		1,533,458,539	1,312,183,293	1,522,459,104	1,495,070,151
நிதியியல் பொறுப்புகள்					
வங்கிகளுக்கு செலுத்தப்படவேண்டியவை	32	4,086,731	4,086,731	7,686,553	7,686,553
கடன்தீர் செலவில் உள்ள நிதியியல் பொறுப்புகள்					
- வைப்பாளர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை	35	1,476,739,818	1,476,136,191	1,428,467,385	1,427,778,508
- படுகடன் பிணையங்களை வைத்திருப்போருக்கு செலுத்தப்படவேண்டியவை		-	-	-	-
- ஏனைய கடன்பெறுநர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை		16,766,044	16,766,044	7,719,532	7,719,532
வழங்கப்பட்ட படுகடன் பிணையங்கள்	37	23,778,255	23,778,255	37,529,017	38,411,518
மொத்த நிதியியல் பொறுப்புகள்		1,521,370,848	1,520,767,221	1,481,402,487	1,481,596,112

→ நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்

56. நிதியியல் சாதனங்களின் சீர்மதிப்புப் பெறுமதி (தொடர்ச்சி)

56.5 நிதியியல் சாதனங்களின் சீர்மதிப்புப் பெறுமதி (தொடர்ச்சி)

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு		புதுமதி			
		2022		2021	
குறிப்பு	கொண்டு செல்லும் தொகை ரூ. '000	சீர்மதிப்புப் பெறுமதி ரூ. '000	கொண்டு செல்லும் தொகை ரூ. '000	சீர்மதிப்புப் பெறுமதி ரூ. '000	
நிதியியல் சொத்துக்கள்					
காசம் காசுக்கு சமமானவையும்	16	8,782,807	8,782,807	7,721,532	7,721,532
மத்திய வங்கியுடனான மீதி	17	236,696	236,696	7	7
வங்கிகளுடனான இருப்புகள்	18	11,034,246	11,034,246	9,323,663	9,323,663
பெறுதி நிதியியல் சாதனங்கள்	19	35,392	35,392	-	-
இலாபம் அல்லது நட்டத்தின் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் சொத்துக்கள்					
- சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்டவை.	20	23,236,848	23,236,848	40,392,152	40,392,152
கடன்தீர் செலவில் உள்ள நிதியியல் சொத்துக்கள்					
- கடன்களும் முற்பணங்களும்	21	553,052,170	575,726,903	538,600,866	539,006,629
- படுகடன் மற்றும் ஏனைய சாதனங்கள்	22	927,916,442	683,967,559	940,536,328	912,742,709
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்ட நிதியியல் சொத்துக்கள்	23	28,252,211	28,252,211	15,993,803	15,993,803
மொத்த நிதியியல் சொத்துக்கள்		1,552,546,811	1,331,272,663	1,552,568,350	1,525,180,495
நிதியியல் பொறுப்புகள்					
வங்கிகளுக்கு செலுத்தப்படவேண்டியவை	32	12,711,256	12,711,256	10,470,191	10,470,191
கடன்தீர் செலவில் உள்ள நிதியியல் பொறுப்புகள்					
- வைப்பாளர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை	35	1,475,808,557	1,475,204,929	1,426,724,704	1,426,035,827
- படுகடன் பிணையங்களை வைத்திருப்போருக்கு செலுத்தப்படவேண்டியவை		-	-	-	-
- ஏனைய கடன்பெறுநர்களுக்கு செலுத்தப்படவேண்டியவை		18,889,245	18,889,245	27,087,920	27,087,920
வழங்கப்பட்ட படுகடன் பிணையங்கள்	37	23,851,810	23,851,810	37,618,575	38,501,076
மொத்த நிதியியல் பொறுப்புகள்		1,531,260,868	1,530,657,241	1,501,901,389	1,502,095,014

56.6. சீர்மதிப்புப் பெறுமதியினை நிர்ணயித்தல்

நிதியியல் சொத்துக்களின் சீர்மதிப்புப் பெறுமதியும் சீர்மதிப்புப் பெறுமதியில் கொண்டு செல்லப்படாத பொறுப்புகளும்

நிதியியல் கூற்றுக்களில் சீர்மதிப்புப் பெறுமதியில் பதிவுசெய்யப்படாத நிதியியல் சாதனங்களுக்கான சீர்மதிப்புப் பெறுமதியினை நிர்ணயிப்பதற்கு பயன்படுத்தப்படும் முறையியல்கள் மற்றும் ஊகங்கள் பின்வருமாறு விபரிக்கப்படுகின்றன.

கொண்டு செல்லும் பெறுமதியினை அண்ணளவாக்கும் சீர்மதிப்புப் பெறுமதியுடைய சொத்துக்கள்

குறுகிய கால முதிர்ச்சியை கொண்ட (மூல முதிர்ச்சி ஒரு ஆண்டிற்கும் குறைவாக உள்ளவை) நிதியியல் சொத்துக்கள் மற்றும் நிதியியல் பொறுப்புகளை பொறுத்தவரையில் அவற்றின் சீர்மதிப்புப் பெறுமதிகளை கொண்டு செல்லும் தொகையே அண்ணளவாக்கும் என கருத்தப்படும். விசேடமாக குறிப்பிடக்கூடிய முதிர்ச்சியற்ற சேமிப்பு வைப்புகளுக்கும் இந்த எடுகோல் பொருந்தும்.

வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்டு காலத்துக்கு காலம் வட்டி செலுத்தப்படும் நீண்ட கால வைப்புகள் மற்றும் மாறுபடும் வட்டி வீதங்களில் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட வருமதிகள் ஆகியவையும் சீர்மதிப்புப் பெறுமதியில் புத்தகங்களில் கொண்டு செல்லப்படும் என கருத்தப்படும்.

56. நிதியியல் சாதனங்களின் சீர்மதிப்புப் பெறுமதி (தொடர்ச்சி)

56.6. சீர்மதிப்புப் பெறுமதியினை நர்ணயித்தல் (தொடர்ச்சி)

நிலையான வீத நிதியியல் சாதனங்கள்

கொண்டுசொல்லப்படும் தொகைகள், குறுங்கால கடன் வசதிகளுக்கான சீர்மதிப்புப் பெறுமதிகளாகக் கருதப்படும். முதிர்ச்சிக்காக வைத்திருக்கப்பட்ட பிணையங்களின் சீர்மதிப்புப் பெறுமதியிடலில், அதே மாதிரியான வர்த்தகப் பிணையங்களுக்கு இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட வீதங்களே பயன்படுத்தப்பட்டன. இவ் ஆண்டின் நான்காம் காலாண்டுப் பகுதியில் புதிய கடன்கள் வழங்கப்பட்ட சந்தை வீதங்களை பயன்படுத்தியே நிலையான வட்டி வீதங்களை கொண்ட கடன்களும் கிடைக்கப்பெறத்தக்கவையும் மதிப்பீடுசெய்யப்பட்டன. மாறாக ஒரு ஆண்டிற்கு மேல் அடிப்படைக் காலத்துடனும் முதிர்ச்சியின் போது வட்டி செலுத்தப்படுவதுடனும் கூடிய நிலையான வைப்புகள் இவ் ஆண்டில் நான்காம் காலாண்டில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்ட மாறுகின்ற வட்டி வீதங்களைப் பயன்படுத்தி கழிவீடு செய்யப்பட்டன.

நிதியியல் சொத்துகளின் விலைகோரப்படாத பங்குரிமைமுலதனங்கள்

ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்ட நிதியியல் சொத்துகளில் உள்ள அனைத்து விலைகோரப்படாத பங்குமுலதனங்களும் (பிரதேச அபிவிருத்தி வங்கி தவிர) அவற்றின் சீர்மதிப்புப் பெறுமதி நம்பத்தகுந்தவாறு மதிப்பிடப்பட்டமுடியாமையினால், செலவில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அம்முதலீடுகளுக்கான செயற்பாடுமிக்க சந்தை காணப்படவில்லை என்பதுடன் நீண்ட காலத்திற்கு அதனை வைத்திருப்பதற்கு தொகுதி உத்தேசிக்கின்றது. பிரதேச அபிவிருத்தி வங்கிப் பங்குகளில் உள்ள முதலீடு அவதானிக்கத்தக்க தரவுகளின் அடிப்படையில் பெறுமதி மதிப்பீட்டு மாதிரியினைப் பயன்படுத்தி சீர்மதிப்புப் பெறுமதியிடப்படுகின்றன. 316 ஆம் பக்கத்தில் குறிப்பு இல. 23 (உ) ஜப் பர்க்க.

57 முலதன முகாமைத்துவம் (ஒழுங்குமுறைப்படுத்தல் அறிக்கையிடலின் படி)

குறிக்கோள்

ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகள் மற்றும் வங்கியின் இடர்நேர்வு ஏற்புடன் அணிசேர்ந்துள்ள உபாயக் குறிக்கோள்களை நிறைவேற்றுவதற்கு போதுமான முலதன தாங்குகளை வைத்திருக்கும் பொருட்டு அதன் முலதனத்தை முகாமைசெய்வதற்கு வங்கி வேண்டப்பட்டுள்ளது.

ஒழுங்குமுறைப்படுத்தல் முலதனம்

இலங்கை மத்திய வங்கியானது திரட்டிய மற்றும் தனியான அடிப்படைஇரண்டிலும் ஒழுங்குமுறைப்படுத்தல் முலதனத் தேவைப்பாட்டினை அமைத்து கண்காணிக்கின்றது. ஏதேனும் மேலதிக இடர்நேர்வினை சமாளிப்பதற்கான முலதனம் தொடர்பில் பாசல் III பணிப்புரைகளின் ஏற்பாடுகளுடன் இணங்கியொழுங்குவதற்கு வங்கி வேண்டப்பட்டுள்ளது. 2019.01.01 அளவில் நடைமுறைப்படுத்தப்பட்ட, பாசல் III முலதன ஒழுங்குமுறைப்படுத்தல்கள், பசல் II இன் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று பரஸ்பர மீள்வலுவூட்டப்பட்ட தூண்கள் மீது, அதாவது, குறைந்தபட்ச முலதனத் தேவைப்படுத்தல், மேற்பார்வை மீளாய்வுச் செயல்முறை மற்றும் சந்தை ஒழுக்கம் என்பவற்றை தொடர்தும் அடிப்படையாக கொண்டிருக்கும். 2019.12.20 ஆம் திகதியின் 2019 இன் 12 ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டப் பணிப்புரை வழங்கும் வரை வங்கியானது உள்ளநாட்டு முறைசார்ந்த முக்கியத்துவமிக்க வங்கியாக கருதப்பட்டது. இப் பணிப்புரையின் பின்னர் வங்கி முறைசார்ந்த முக்கியத்துவமிக்க வங்கியாக இனிமேலும் கருதப்படாது.

கொடுகடன் இடர்நேர்வுக்காக தரப்படுத்தப்பட்ட அணுகுமுறையினையும், சந்தை இடர்நேர்வுக்காக தரப்படுத்தப்பட்ட அளவீட்டு அணுகுமுறையினையும், தொழிற்பாட்டு இடர்நேர்வுக்காக அடிப்படை குறிகாட்டி அணுகுமுறையினையும் தற்போது வங்கி பயன்படுத்துகின்றது. முலதனத்தின் விசேடமாக, பொதுப் பங்குரிமை முலதனத்தினை மீள்வரையறை செய்வதல் மற்றும் முலதனக் காப்பு தாங்கு மற்றும் உள்ளநாட்டு முறைசார்ந்த முக்கியத்துவமிக்க வங்கிகள் மீதான முலதன அதிர்ச்சி போன்ற புதிய முலதன காப்புகள் ஆகியவற்றை அறிமுகப்படுத்தல் மூலம் விசேடமாக மைய முலதனத்தின் தரத்தையும் அளவினையும் அதிகரிப்பதன் மீது பாசல் III வலியுறுத்துகின்றது. இலங்கை மத்திய வங்கியின் பாசல் III பணிப்புரைக்கமைவாக, வங்கித் தொகுதியும் 2020 ஆம் ஆண்டின் இறுதியில் உள்ளவாறு 8.5% குறைந்தபட்ச அடுக்கு I முலதன விகிதாசாரத்தினையும் 12.5% கொண்ட குறைந்தபட்ச மொத்த முலதன விகிதாசாரத்தினையும் பேணுவதற்கு வேண்டப்பட்டுள்ளன.

எனினும் கொரோனா வைரஸ் (கொவிட்-19) நோய்த்தொற்றுடன் கொவிட்-19 மூலம் பாதிக்கப்பட்ட வியாபாரங்களுக்கும் தனிப்பட்டவர்களுக்கும் ஆதரவளிப்பதற்கான நெகிழ்ச்சித்தன்மையை வழங்குவதற்கு உரிமப்பெற்ற வங்கிகளுக்கு இலங்கை மத்திய வங்கியினால் எடுக்கப்பட்ட அதிவிசேட ஒழுங்குமுறைப்படுத்தல் வழிமுறைகளின் கீழ், உள்ளநாட்டில் முறைமைசார்ந்த முக்கியத்துவமிக்க வங்கிகளுக்கும் உள்ளநாட்டில் முறைமைசார்ந்த முக்கியத்துவமற்ற வங்கிகளுக்கும் 250 அடிப்படைப் புள்ளிகளைக் கொண்ட மொத்தத்திலிருந்து முறையே 100 அடிப்படை புள்ளிகளாலும் 50 அடிப்படை புள்ளிகளாலும் அவற்றின் முலதன காப்பு தாங்குகளை குறைப்பதற்கு நாணயச் சபை அனுமதியளித்தது.

அதற்கமைய, 2021 ஆம் ஆண்டின் இறுதியிலுள்ளவாறு குறைந்தபட்ச தேவைப்படுத்தல் 0.5% இனால் குறைக்கப்பட்டு குறைந்தபட்ச அடுக்கு I முலதன விகிதத்தை 8% ஆகவும் குறைந்தபட்ச மொத்தமுலதன விகிதத்தை 12% ஆகவும் பேணுவதற்கு வங்கியினை தேவைப்படுத்தியது.

ஒழுங்குமுறைப்படுத்தல் முலதனமானது அடுக்கு 1 முலதனம் மற்றும் அடுக்கு 2 முலதனம் என்பவற்றை உள்ளடக்குகின்றது. வங்கியும் தொகுதியும் இலங்கை மத்திய வங்கியினால் விதிக்கப்படும் குறைந்தபட்ச முலதனத் தேவைப்படுத்தல்களுடன் எப்போதும் இணங்கியொழுங்குகின்றன.

ஒழுங்குமுறைப்படுத்தல் முலதன விகிதாசாரம்:

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி		தொகுதி	
	2022	2021	2022	2021
பொதுப் பங்குரிமைமுலதனம் அடுக்கு 1 முலதன விகிதாசாரம் (குறைந்தபட்ச தேவைப்படுத்தல் – 6.5%)	14.357	17.171	16.492	18.538
அடுக்கு 1 முலதன விகிதாசாரம் (குறைந்தபட்ச தேவைப்படுத்தல் – 8.0%)	15.778	18.598	17.903	19.960
மொத்த முலதன விகிதாசாரம் (குறைந்தபட்ச தேவைப்படுத்தல் – 12.0%)	17.999	20.828	19.959	22.001

→ நிதியியல் கூற்றுகளுக்கான குறிப்புகள்

58

பத்திரங்கலற்ற திறைசேரி முறிகளின் மற்றும் பத்திரங்கலற்ற திறைசேரி உண்டியல்களின் மீள்கொள்வனவு மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவு கொடுக்கலவாங்கல்கள்

இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட 2019 இன் 1 ஆம் இலக்க உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைப் பணிப்புரையினால் வேண்டப்பட்டவாறு மீள்கொள்வனவு மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவு கொடுக்கலவாங்கல்கள் தொடர்பிலான பின்வரும் மேலதிகத் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

58.1 மீள்கொள்வனவு கொடுக்கலவாங்கல்களுக்காக ஒதுக்கீடுசெய்யப்பட்ட பிணையங்கள் கொண்டுசெல்லும் பெறுமதி

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	வங்கி	
	2022 ரூ. '000	2021 ரூ. '000
மீள்கொள்வனவு கொடுக்கலவாங்கல்களுக்காக ஒதுக்கீடுசெய்யப்பட்ட பிணையங்கள் கொண்டுசெல்லும் பெறுமதி	22,799,900	8,191,410
நேர்மாற்று மீள்கொள்வனவு கொடுக்கலவாங்கல்களுக்காக கிடைக்கப்பெற்ற பிணையங்களின் சந்தைப் பெறுமதி	771,293	5,961,028

58.2 மீள்கொள்வனவு மற்றும் நேர்மாற்று மீள்கொள்வனவு உச்சவரம்புகள்

டிசம்பர் 31 அன்றுள்ளவாறு ஒவ்வொரு முதிர்ச்சிக் கூடைக்கும் ஏற்புடைய குறைந்தபட்ச உச்சவரம்புகள் கீழே தரப்பட்டுள்ளன.

டிசம்பர் 31 அன்று உள்ளவாறு	2022 குறைந்தபட்ச உச்சவரம்பு		2021 குறைந்தபட்ச உச்சவரம்பு	
	மீள்கொள்- வனவுக் கொடுக்கல்- வாங்கல்கள் %	நேர்மாற்று மீள்கொள்- வனவுக் கொடுக்கல்- வாங்கல்கள் %	மீள்கொள்- வனவுக் கொடுக்கல்- வாங்கல்கள் %	நேர்மாற்று மீள்கொள்- வனவுக் கொடுக்கல்- வாங்கல்கள் %
தகைமையுடைய பிணையத்தின் முதிர்ச்சிக்கு எஞ்சியுள்ள காலம்				
1 ஆண்டு வரை	4	4	4	4
1 ஆண்டுக்கு மேற்பட்ட மற்றும் 3 ஆண்டுகள் வரை	6	6	6	6
3 ஆண்டுக்கு மேற்பட்ட மற்றும் 5 ஆண்டுகள் வரை	8	8	8	8
5 ஆண்டுக்கு மேற்பட்ட மற்றும் 8 ஆண்டுகள் வரை	10	10	10	10
8ஆண்டுகளுக்கு மேற்பட்டவை	12	12	12	12

58.3 இணங்காமைக்காக வங்கி மீது விதிக்கப்பட்ட தண்டப்பணங்கள்

இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்பட்ட 2019 இன் மேற்குறித்த பணிப்புரைகளுடன் இணங்காமைக்காக 2022 டிசம்பர் 31 இல் முடிவடைந்த மற்றும் 2021 ஆம் ஆண்டுகளின் போது வங்கி மீது தண்டப்பணங்கள் எதுவும் விதிக்கப்படவில்லை.

பிற்சேர்க்கைத் தகவல்

வங்கிச்சட்ட கட்டளைகளுடனான இணக்கப்பாடு

410

உள்நாட்டில் - முறையியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த வங்கி மதிப்பீட்டுச் செயன்முறை

454

ஐ.அ. டொலர்களில் அனைத்தையும் வருமானக்கூற்று

463

தொடர்புடைய வங்கிகள்

467

நிறுவனத் தகவல்கள்

475

இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகத்தினால் வழங்கப்பட்ட நிறுவன ஆளுகை மீதான சிறந்த நடைமுறைகள் விதியுடனான இணக்கப் பிரகடனம்

430

மைய அளவீட்டின் படி உலகளாவிய அறிக்கையில் முன்முனைவுகளின் (GRI) உள்ளடக்கச் சுட்டெண்

456

ஐ.அ. டொலர்களில் நிதியியல் நிலைக்கூற்று

464

பரிமாற்று இல்லங்கள்

467

இலங்கை மத்திய வங்கியினால் வேண்டப்பட்ட ஏனைய வெளிப்படுத்தல் தேவைப்பாடுகள்

435

Independent assurance report

459

புள்ளி விபரக் குறிகாட்டிகள் 2013-2022

465

யூரோ கிரோ உறுப்பினர்கள்

468

2016 இன் 1 ஆம் இலக்க வங்கித்தொழில் சட்ட பணிப்புகளின் III 3 ஆம் அட்டவணைக்கு அமைய பாசல் III வெளிப்படுத்தல்கள்

442

ஐ.அ. டொலர்களில் வருமானக்கூற்று

462

வைப்புப் பகுப்பாய்வு

466

நிதியியல் மற்றும் வங்கியியல் அருள் சொற்கள் விளக்கத் தொகுப்பு

469

வங்கிச் சட்ட கட்டளைகளுடனான இணக்கப்பாடு

2007 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வங்கிச் சட்ட கட்டளைகள் மற்றும் அதன் பிற்கால திருத்தங்கள் ஆகியவற்றுக்கு அமைவாக பிரசுரிக்கப்பட வேண்டிய வருடாந்த நிறுவன ஆளுகை அறிக்கை.

பிரிவு	கோட்பாடு	2022 இல் இணக்கத்தன்மை மட்டம்
3 (1)	பணிப்பாளர் சபையின் பொறுப்புகள்	
3 (1) (i)	பின்வருவனவற்றை உறுதி செய்வதன் மூலம் பணிப்பாளர் சபையானது வங்கியினுடைய பாதுகாப்பு மற்றும் பொருத்தமான தன்மையை பலப்படுத்தல் வேண்டும்:	
a.	வங்கியின் தந்திரோபாய நோக்கங்கள் மற்றும் கூட்டு வணிகப் பெறுமதிகளை மேற்பார்வை செய்து அங்கீகரித்தல் மற்றும் இவை வங்கி முழுவதும் உரியவாறு தொடர்பாடல் செய்யப்படுவதை உறுதி செய்தல்	இணங்கப்பட்டுள்ளது. வங்கியின் மூலோபாய இலக்குகள் மற்றும் நிறுவன மதிப்புகள் பக்கம் 78 மற்றும் 126 இல் கூறப்பட்டுள்ள படி பணிப்பாளர் சபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பணிப்பாளர் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட 2023-2025 காலத்திற்கான வணிக திட்டத்தில் இவை உள்ளடக்கப்பட்டுள்ளதோடு அனைத்து மட்ட ஊழியர்களுக்கும் கூட்டங்கள் மற்றும் அறிமுகப்படுத்தல் திட்டங்கள் மூலமாக தொடர்பாடப்பட்டுள்ளது. 2021 இல் தயாரிக்கப்பட்ட 2022-2024 இற்கான வணிக திட்டம் எதிர்வரும் மூன்று ஆண்டுகளுக்கு, 2023-2025 வரை வங்கி மீதான பொருளாதார நெருக்கடி தாக்கங்களை கருத்திற்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. வங்கி மதிப்புகள் வங்கியின் வலைதளத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
b.	வங்கியினுடைய ஒட்டுமொத்த வணிக தந்திரோபாயம் ஒட்டுமொத்த இடர்க் கொள்கை மற்றும் இடர்முகாமைத்துவ நடைமுறைகள், பொறிமுறைகள் ஆகியவற்றை அளவிடக்கூடிய இலக்குகளுடன் கூடிய வகையில் குறைந்தபட்சம் அடுத்தவரும் மூன்று ஆண்டுகளுக்கு அங்கீகரித்தல்.	இணங்கப்பட்டுள்ளது. பணிப்பாளர் சபை மூன்று வருடத்துக்கான மூலோபாய வணிகத்திட்டத்தினை 2023-2025 தயாரிப்பதற்கான வழிகாட்டுதலை வழங்கியுள்ளது இதனை நிறுவன முகாமைத்துவ விரிவான கலந்துரையாடலின் பின்னர் பணிப்பாளர் சபை அங்கீகரித்தது. வங்கியின் முழுமையான இடர் முகாமைத்துவ கட்டமைப்பு, நடைமுறைகள் மற்றும் இடர் தாங்கிகொள்ளும் தன்மை என்ஃபவ்ரோடு மூலோபாய வணிகத்திட்டம் இணைக்கப்பட்டுள்ளது. மூலோபாய வணிகத்திட்டமானது அடுத்த மூன்று வருடங்களுக்கான அளவிடக்கூடிய நோக்கங்கள் மூலமாக செயல்படுத்தப்படுகிறது. மூலோபாய வணிகத்திட்டமானது வருடந்தோறும் புதுப்பிக்கப்பட்டு மற்றும் ஆய்வு செய்யப்படும் சுழலும் திட்டமாகும். 2023-2025, காலத்துக்கான மூலோபாய வணிகத் திட்டமானது 09 மார்ச்சு 2022 விஷேட பணிப்பாளர் சபையால் அங்கீகரிக்கப்பட்டது.
c.	பிரதானமான இடர்களை அடையாளம் கண்டு அத்தகைய இடர்களில் இருந்து பாதுகாப்பு தரும் வகையில் முகாமை செய்வதற்கான பொருத்தமான முறைமைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்தல்	இணங்கப்பட்டுள்ளது. வங்கியின் இடர் கொள்கையை அங்கீகரிக்கும் பொறுப்பு சபை ஒன்றிணைந்த இடர் முகாமைத்துவக் குழுவிற்கு உள்ளது. முக்கிய அபாயங்களை கண்டறிதல், நிர்வாக கட்டமைப்புகளை அமைத்தல் மற்றும் அளவிட கண்காணித்தல் மற்றும் பிரதான இடர்களை முகாமை செய்தல் இதில் உள்ளடங்கும். பின்வரும் அறிக்கைகள் இது தொடர்பில் விபரங்கள் வழங்கும்: ● இடர் மீளாய்வு அறிக்கை பக்கம் 208 முதல் 236 ● பணிப்பாளர் சபையின் ஒருங்கிணைந்த இடர் முகாமைத்துவக் குழு அறிக்கை பக்கம் 205-206
d.	வைப்பாளர்கள், கடன்பெற்றவர்கள், கடன்கொடுத்தோர் மற்றும் பங்குதாரர் உள்ளடங்கலான அனைத்து அக்கறை உள்ள தரப்பினருடனான தொடர்பாடல் பற்றிய கொள்கை ஒன்றிணை நடைமுறைப்படுத்துவதை அங்கீகரித்தல்.	இணங்கப்பட்டுள்ளது. வங்கியானது பணிப்பாளர் சபை அங்கீகரித்த அனைத்து அக்கறைதாரர்களையும் உள்ளடக்கிய வினைத்திறனான மற்றும் நேரத்தினை உறுதி செய்யும் தொடர்பாடல் கொள்கையை அமுல்படுத்தியுள்ளது.
e.	வங்கியின் உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் தகவல் முறைமைகள் ஆகியவற்றின் போதுமான தன்மை மற்றும் நாணயத் தன்மை ஆகியவற்றை மீளாய்வு செய்தல்.	இணங்கப்பட்டுள்ளது. சபை கணக்காய்வுக் குழு மற்றும் சபை ஒருங்கிணைந்த இடர் முகாமைத்துவ குழுக்களானது வங்கியின் உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமை மற்றும் முகாமைத்துவத் தகவல் முறைமை ஆகியவை தொடர்பான போதுமான தன்மை மற்றும் நாணயத் தன்மை விடயங்களில் பணிப்பாளர் சபைக்கு உதவி வழங்குகிறது. உள்ளக கணக்காய்வு பிரிவு மற்றும் இது தொடர்பான அரசு கணக்காய்வு மீளாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அவை சபை கணக்காய்வுக் குழுக்களால் மற்றும் சபை ஒருங்கிணைந்த முகாமைத்துவ மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அது தொடர்புபட்ட முகாமைத்துவத்தின் பதில்கள் பெறப்படுகின்றன.

➤ வங்கிச் சட்ட கட்டளைகளுடனான இணக்கப்பாடு

பிரிவு	கோட்பாடு	2022 இல் இணக்கத்தன்மை மட்டம்
f.	சர்வதேச கணக்கீட்டு நியமங்களில் வரைவிலக்கணம் செய்யப்பட்ட வகையில் பிரதம முகாமைத்துவ நபர்களை அடையாளம் கண்டு குறித்தொதுக்குதல்.	<p>இணங்கப்பட்டுள்ளது.</p> <p>பிரதம முகாமைத்துவ நபர்களை (KMP) சர்வதேச கணக்கீட்டு நியமம் இவர்கள், கொள்கை, நேரடி நடவடிக்கைகள் மற்றும் வணிக நடவடிக்கைகள், செயற்பாடுகள் மற்றும் இடர் மேலாண்மை ஆகியவற்றில் கணிசமாக செலவாக்கு செலுத்தும் நிலையில் உள்ளனர். நியமிக்கப்பட்ட அனைத்து பிரதம முகாமைத்துவ நபர்களையும் நியமனம் செய்தல், BNC இனால் பரிந்துரைக்கப்பட்டு சபையினால் அங்கீகரிக்கப்படுகிறது.</p> <p>நிறுவன ஆளுகை தொடர்பான இலங்கை மத்திய வங்கியின் அறிவுறுத்தல் படி பொது முகாமையாளர், சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர்கள், பிரதிப் பொது முகாமையாளர்கள், உதவிப் பொது முகாமையாளர்கள் மற்றும் தொடர்புபட்ட தரங்களில் உள்ள அதிகாரிகளை, வங்கி பிரதம முகாமைத்துவ நபர்களாக அடையாளம் கண்டுள்ளது.</p>
g.	பணிப்பாளர்கள் தமக்காகவும் பிரதம முகாமைத்துவ நபர்களுக்காகவும் அதிகாரப் பரப்புகள் மற்றும் பொறுப்புக்களை வரையறை செய்தல்.	<p>இணங்கப்பட்டுள்ளது.</p> <p>பணிப்பாளர் சபையின் அதிகாரப் பரப்பு தொடர்பான விடயங்கள் தேசிய சேமிப்பு வங்கி சட்டத்தின் பிரிவு 7 இன் படி ஆளுகை செய்யப்படுகின்றன. தேசிய சேமிப்பு வங்கி சட்டத்திற்கு அமைவாக தயாரிக்கப்பட்ட பணிப்பாளர் சபை பட்டியமானது பணிப்பாளர் சபையின் அதிகாரப்பரப்பு மற்றும் பொறுப்புகளை விவரிக்கிறது இது வருடத்தினுள் மீளாய்வு செய்யப்பட்டது. சபையின் மனித வள மற்றும் சம்பள குழுவானது பிரதம முகாமைத்துவ பங்களது அதிகார பரப்புக்கள் மற்றும் பொறுப்புகளை வரையறை செய்துள்ளதுடன் ஒவ்வொரு பிரதம முகாமைத்துவ நபர்களினதும் தொழில் விபரணங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது.</p>
h.	சபையின் கொள்கைக்கு இணக்கமான வகையில் வங்கி மற்றும் பிரதம முகாமைத்துவ நபர்கள் ஆகியோரது விவகாரங்கள் தொடர்பான பொருத்தமான மேற்பார்வை நடைமுறையில் உள்ளதை உறுதி செய்தல்	<p>இணங்கப்பட்டுள்ளது.</p> <p>பணிப்பாளர் சபையானது வங்கியின் முலோபாய வணிகத்திட்டத்திற்கு அமைய வங்கியின் செயற்திறனை ஆய்வு செய்கிறது. சபையின் உப குழுவானது நிதி அறிக்கையிடல், உள்ளகக் கட்டுப்பாடுகள், இடர் முகாமைத்துவம் மற்றும் குழுவுக்கு பொறுப்பளிக்கப்பட்ட ஏனைய விடயங்கள் தொடர்பான அறிக்கையினை பணிப்பாளர் சபைக்கு சமர்ப்பிக்கும். மேலும் பிரதம முகாமைத்துவ நபர்கள் தமது பொறுப்பெல்லைக்கு உட்பட்ட விடயங்கள் தொடர்பாக கிரமமான முன்னிலைப்படுத்தலை மேற்கொள்வதுடன் அவை தொடர்பான விளக்கங்களை அளிக்குமாறு பணிப்பாளர் சபையினால் அழைக்கப்படுவர். சபையினால் பிரதம முகாமைத்துவ நபர்களது அதிகாரப்பகிர்வு வரையறைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.</p>
i.	அவசியமான போது, பணிப்பாளர்கள் மற்றும் பிரதம முகாமைத்துவ நபர்களது தெரிவு, நியமனம், தேர்தல் மற்றும் முகாமைத்துவ அக்கறை முரண்பாடுகள், பலவீனங்களை அடையாளம் கண்டு மாற்றங்களை நடைமுறைப்படுத்துதல் உள்ளடங்கலான பணிப்பாளர் சபையின் சுய ஆளுகை நடைமுறைகளின் பயனுறுதித்தன்மையை சீரான கால இடைவெளிகளில் மதிப்பீடு செய்தல்.	<p>இணங்கப்பட்டுள்ளது.</p> <p>பணிப்பாளர் சபைக்கான நியமனங்கள் பங்குதாரர்களினால் செய்யப்படுகிறது. சுய மதிப்பீடு, சபையின் செயற்திறன் அதன் மதிப்பீடு ஆண்டு தோறும் மேற்கொள்ளப்படுகிறது. 1971 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க தேசிய சேமிப்பு வங்கி சட்டம் மற்றும் நிர்வாகத்தின் தொடர்புடையவர்களுக்கிடையான கொடுக்கல்வாங்கல்களின் முரண்பாடுகள் தொடர்பில் விபரிக்கப்பட்டுள்ளது. பணிப்பாளர் சபையின் காலாண்டு அறிவிப்புக்கள் நபர்கள் மற்றும் அவர்களின் நலன்களைப் பெற்று பணிப்பாளர்கள் கருத்து வேற்றுமைகள் ஏதேனும் இருந்தால் பணிப்பாளர்களால் அவை கண்காணிக்கப்படுகிறது.</p>
j.	பிரதம முகாமைத்துவ நபர்கள் தொடர்புபட்ட வகையில் வங்கியானது பொருத்தமான தொடர்ந்து செல்கைத் திட்டம் ஒன்றினை கொண்டிருப்பதனை உறுதி செய்தல்	<p>இணங்கப்பட்டுள்ளது.</p> <p>பணிப்பாளர் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட பிரதான முகாமைத்துவ நபர்களுக்கான எதிர்காலத் திட்டமொன்று நடைமுறையில் உள்ளது.</p>
k.	தேவைகளின் அடிப்படையில் கொள்கைகளை மீளாய்வுக்கு உட்படுத்தல், தொடர்புபட்ட வசதிகளை உருவாக்குதல் மற்றும் கூட்டு வணிக நோக்கங்களை நோக்கிய செயற்பாடுகளை கண்காணித்தல் ஆகிய நோக்கங்களுக்காக பிரதம முகாமைத்துவ நபர்களுடன் கிரமமான சந்திப்புகளை மேற்கொள்ளுதல்.	<p>இணங்கப்பட்டுள்ளது.</p> <p>பிரதம முகாமைத்துவ நபர்கள் பெறுபெறுகும், தந்திரோபாயம், கொள்கை மற்றும் தமது பொறுப்புக்களுக்கு உட்பட்ட பகுதிகள் தொடர்பாக பணிப்பாளர் சபை மற்றும் உப குழுக்களின் கலந்துரையாடல்களில் முறையாக தொடர்புபடுகின்றார்கள். மேலும் பிரதம முகாமைத்துவ நபர்கள் தமது பொறுப்புக்கு உட்பட்ட நிகழ்ச்சி நிரலில் உள்ள விடயங்கள் தொடர்பாக முன்னிலைப்படுத்தல்களை மேற்கொள்வதுடன் கொள்கைகள் மற்றும் கூட்டு வணிக நோக்கங்கள் ஆகியவை தொடர்பான பொருண்மையான விடயங்களில் விளக்கமளிப்புகளை மேற்கொள்ளுமாறு சபை மற்றும் உப குழுக்களால் அழைக்கப்படுகின்றனர். மேலும், கொள்கைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை மாற்றங்கள் தொடர்பில் மாதாந்த இணங்கிவிப்பு அறிக்கையானது இணங்கிவிப்பு அலுவலரினால் சவைக்கு சமர்ப்பிக்கப்படுகின்றது.</p>

→ வங்கிச் சட்ட கட்டளைகளுடனான இணக்கப்பாடு

பிரிவு	கோட்பாடு	2022 இல் இணக்கத்தன்மை மட்டம்
	<p>1. ஒழுங்கு விதிமுறை சூழலினை விளங்கிக்கொண்டு வங்கியானது ஒழுங்கு விதியாளர்களுடன் பயனுறுதி வாய்ந்த உறவுமுறையை பேணுவதனை உறுதி செய்தல்.</p> <p>iii. வெளிவாரிக் கணக்காய்வாளர்களை பணிக்கு அமர்த்துதல் மற்றும் மேற்பார்வை ஆகிய விடயங்களில் போதிய அக்கறை செலுத்தப்படுதல்.</p>	<p>இணக்கப்பட்டுள்ளது.</p> <p>பணிப்பாளர்களின் நியமனத்தின் போது தேவையான ஒழுங்கு விதிமுறைகள் கையளிக்கப்படுகின்றன. இணங்கிவிப்பு அதிகாரி ஒழுங்கு விதிமுறைகளில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி பணிப்பாளர் சபைக்கு தெரியப்படுத்துவதூடாக அவர்களது பணியை செவ்வனே செய்ய முடிகிறது.</p> <p>இணக்கப்பட்டுள்ளது.</p> <p>இலங்கை ஜனநாயக சோலிச குடியரசின் அரசியலமைப்பின் 154 ஆவது சரத்து மற்றும் அரசுமை வங்கி என்னும் வகையில் தேசிய சேமிப்பு வங்கி சட்டத்தின் 37 ஆம் பிரிவு ஆகியவற்றுக்கு அமைவாக கணக்காய்வு தலைமை அதிகாரி அவர்களே வங்கியின் வெளிவாரிக் கணக்காய்வாளர் ஆவார்.</p>
3 (1) (ii)	<p>பணிப்பாளர் சபையானது தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோரை நியமித்து இந்த கட்டளைகளின் கட்டளை இலக்கம் 3(5) இற்கு அமைவாக தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோரது தொழிற்பாடுகள் மற்றும் கடமைகளை வரையறை செய்து அங்கீகரிக்கும்.</p>	<p>இணக்கப்பட்டுள்ளது. கட்டளையின் பிரிவு 3 (9) (ii) உடன் இணைத்து வாசிக்கவும் 1971 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க தேசிய சேமிப்பு வங்கி சட்டத்தின் பிரிவு 11 (1) மற்றும் அதன் திருத்தச் சட்டமாகிய 1995 ஆம் ஆண்டு 28 ஆம் இலக்க சட்டம் ஆகியவற்றின் ஏற்பாடுகளுக்கு அமைவாக தலைவர் அமைச்சரினாலேயே நியமிக்கப்படுவார். தேசிய சேமிப்பு வங்கி சட்டத்தின் பிரிவு 26 (i) குறிப்பிடுவதன் படி பணிப்பாளர் சபை பொருத்தமான, தகுந்த நபர் ஒருவரை வங்கியின் பொது முக்காமையாளராக நியமிக்க அவரே வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் தொழிற்படுவார். தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோரது தொழிற்பாடுகள் மற்றும் பொறுப்புகள் வரையறுக்கப்பட்டு சபையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்தக் கட்டளையின் பிரிவு 3 (5) இற்கு அமைவாக, தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோரது பொறுப்புகள் வேறுபட்டு காணப்படுவதுடன் அவை வரையறுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளன.</p>
3 (1) (iii)	<p>பணிப்பாளர் சபையானது கிரமமான முறையில் ஒன்று கூடுவதுடன் ஏறத்தாழ ஒரு மாத இடைவெளியில் ஒவ்வொரு ஆண்டும் பணிப்பாளர் சபை குறைந்தபட்சம் 12 தடவைகள் ஒன்று கூடி இருத்தல் வேண்டும். அத்தகைய கிரமமான பணிப்பாளர் சபை கூட்டங்களுக்கு சமூகம் அளிப்பதற்கு தகமை வாய்ந்த பணிப்பாளர்களில் பெரும்பான்மையானவர்களது நேரடியான ஆரோக்கியமான பங்குபற்றலுடன் கூட்டம் இடம் பெற்றிருக்க வேண்டும். இயலுமான வரையில் எழுத்து மூலமான சுற்றுநிருப தீர்மானங்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும்.</p>	<p>இணக்கப்பட்டுள்ளது.</p> <p>பணிப்பாளர்களுடைய ஆரோக்கியமான பங்குபற்றலுடன் கிரமமான சபைக் கூட்டங்கள் நடாத்தப்பட்டுள்ளன. அவற்றுக்கு சமூகம் அளித்தவர்கள் தொடர்பான விபரங்கள் பக்கம் 190 இல் கூட்டங்களின் எண்ணிக்கையுடன் வழங்கப்பட்டுள்ளது. வங்கியானது எழுத்து மூலமான சுற்றுநிருபம் மூலம் அங்கீகாரத்தை பெறுவதற்கான நடவடிக்கைகளை இயன்றளவு விதிவிலக்கான நிலைமை தவிர்ந்து குறைப்பதற்கான ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. அப்படியான முடிவுகள் எதிர்வரும் சபைக் கூட்டத்தில் உறுதி செய்யப்படும்.</p>
3 (1) (iv)	<p>வணிகத்தின் மேம்படுத்தல் மற்றும் இடர்களின் முக்காமத்துவம் ஆகியன தொடர்பாக வழக்கமான சபைக் கூட்டங்களில் உள்ளடக்கப்பட்ட விடயங்களில் அனைத்து பணிப்பாளர்களும் தமது வாதங்கள் மற்றும் முன்மொழிவுகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் காணப்படுவதை சபை உறுதி செய்தல் வேண்டும்.</p>	<p>இணக்கப்பட்டுள்ளது.</p> <p>ஒரு வாரம் முன்பதாகவே அடுத்து வரும் கூட்டத்தில் இடம்பெறவுள்ள உப நிகழ்ச்சிநிரல் ஒவ்வொரு உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும் மற்றும் பணிப்பாளர்கள் கூட்ட நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட வேண்டிய வங்கியின் வியாபார முன்மொழிவுகளை தலைவருக்கு சமர்ப்பிப்பார்கள்.</p>
3 (1) (v)	<p>வழக்கமான கூட்டங்களுக்கு அனைத்து பணிப்பாளர்களும் பங்களிக்கும் வகையில் குறைந்தபட்சம் 7 நாட்களுக்கு முன்பதாகவே அறிவித்தல் வழங்கப்படுவதனை பணிப்பாளர் சபை செயல்முறைகள் உறுதி செய்தல் வேண்டும். பணிப்பாளர் சபையின் ஏனைய கூட்டங்களுக்கு நியாயமான அறிவித்தல் வழங்கப்பட வேண்டும்.</p>	<p>இணக்கப்பட்டுள்ளது.</p> <p>கூட்ட நிகழ்ச்சி நிரல் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கலான தனது கலந்துரையாடல்களில் பங்குபற்ற இருக்கும் மற்றும் அவசரமான முன்மொழிவுகளை மேற்கொள்வதற்கும் பணிப்பாளர்களுக்கு வசதி அளிக்கும் வகையில் அவசர சுற்றுநிருபம் தவிர்ந்த ஏனையவை குறைந்தபட்சம் ஏழு நாட்களுக்கு முன்பதாகவே இலத்திரனியல் சுற்றுநிருபம் செய்யப்படும். ஒரு சிறப்புக் கூட்டத்தை திட்டமிடுவதற்கு முன் நியாயமான அறிவிப்பு கொடுக்கப்பட்டு, அனைத்து பணிப்பாளர்களின் அனுமதி பெறப்படும் மற்றும் ஏதேனும் அவசர முன்மொழிவுகளும் சமர்ப்பிக்கப்படும்.</p>

பிரிவு	கோட்பாடு	2022 இல் இணக்கத்தன்மை மட்டம்
3 (1) (vi)	சமீபத்தில் முடிவடைந்த 12 மாத காலப்பகுதியில் இடம்பெற்ற கூட்டங்களில் குறைந்தபட்சம் முன்றில் இரண்டு அளவான கூட்டங்களுக்கு சமூகமளிக்காத பணிப்பாளர்கள் அல்லது சமீபத்தில் இடம்பெற்ற முன்று தொடர்ச்சியான கூட்டங்களுக்கு சமூகமளிக்காத பணிப்பாளர்கள் பதவி விலக்கப்படுவதனை பணிப்பாளர் சபை செயன்முறைகள் உறுதி செய்தல் வேண்டும்.	இணங்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க வங்கி சட்ட கட்டளைகளுக்கு அமைவாக பணிப்பாளர்களது வருகையானது மதிப்பீடு செய்யப்படும். பணிப்பாளர்களது வருகை தொடர்பான விபரங்கள் பக்கம் 190 இல் தரப்பட்டுள்ளது. எந்த ஒரு பணிப்பாளர்களும் கடந்த 12 மாதங்கள் அல்லது முன்று தொடர்ச்சியாக கூட்டங்களுக்கு முன்றில் இரண்டு பங்கு சமூகமளிக்க தவறவில்லை.
3 (1) (vii)	1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கியில் சட்டத்தின் நாற்பத்து மூன்றாம் பிரிவின் ஏற்பாடுகளைத் திருப்தி செய்கின்ற வகையில் கம்பனி செயலாளர் ஒருவரை பணிப்பாளர் சபை நியமித்தல் வேண்டும்.	இணங்கப்பட்டுள்ளது. தேசிய சேமிப்பு வங்கியின் பணிப்பாளர் சபை செயலாளர் 1988 ஆம் ஆண்டு 30 ஆம் இலக்க வங்கி சட்டத்தின் 43 ஆம் பிரிவுக்கு இணக்கமான வகையில் ஒரு சட்டத்தரணியாக இருக்கின்றார்.
3 (1) (viii)	பணிப்பாளர் சபையின் செயன்முறைகள் யாவும் பிரயோகிக்கப்பட விதிகள் மற்றும் ஒழுங்கு முறைகளின்படி பின்பற்றப்படுவதை உறுதி செய்யும் வகையில் கம்பனி செயலாளரது சேவைகள் மற்றும் ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதற்கான அணுகை அனைத்து பணியாளர்களுக்கும் காணப்படுதல் வேண்டும்.	இணங்கப்பட்டுள்ளது. புதிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு அமைவாக பணிப்பாளர் சபை செயன்முறை இடம்பெறுவதை உறுதி செய்யும் பொறுப்பினை கொண்ட செயலாளரிடம் இருந்து தேவையான ஆலோசனைகள் மற்றும் சேவைகளை பெற்றுக் கொள்வதற்கான அனுமதி அனைத்து பணியாளர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
3 (1) (ix)	கம்பனி செயலாளர் பணிப்பாளர் சபை கூட்டத்தின் அறிக்கைகளை பேணுவதுடன் கூட்ட அறிக்கைகள் எந்த ஒரு பணிப்பாளரும் நியாயமான முன்னறிவித்தலின் பெயரில் பார்வையிடுவதற்கு அனுமதி காணப்படுதல் வேண்டும்.	இணங்கப்பட்டுள்ளது. தேசிய சேமிப்பு வங்கியின் செயலாளர் கூட்டங்கள் தொடர்பான அறிக்கைகளை சபைக்கு சுற்றுநிரும் செய்கின்றார். அடுத்து வரும் கூட்டத்தில் அந்த அறிக்கைகள் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு அங்கீகரிக்கப்படுகின்றன.
3 (1) (x)	பணிப்பாளர் சபையானது தமது கடமைகளை செயற்படுத்தும் போது போதுமான கவனம் மற்றும் பாதுகாப்புடன் செய்யப்பட்டதா என்பதை உறுதி செய்வதற்கு அவசியமான தகவல்களை பெற்றுக்கொள்ளும் வகையில் போதுமான தகவல்களுடன் கூட்ட அறிக்கை தயாரிக்கப்படுதல் வேண்டும். மேலும் ஒழுங்குவிதி அமைப்புகள் மற்றும் மேற்பார்வை அமைப்புகள் சபையின் கலந்துரையாடல் மற்றும் கூட்டம் தொடர்பான விடயங்களை மதிப்பீடு செய்வதற்கான ஒரு அடிப்படையாக கூட்ட அறிக்கைகள் காணப்படுதல் வேண்டும். ஆகவே பணிப்பாளர் சபை கூட்ட அறிக்கையானது பின்வரும் விடயங்களை தெளிவாக பதிவு செய்தல் வேண்டும்: (a) பணிப்பாளர் சபை தனது கலந்துரையாடல்களின் போது பயன்படுத்திய தகவல்கள் மற்றும் தரவு முதலியவற்றின் சுருக்கம் (b) சமீபத்தில் கருத்தில் எடுக்கப்பட்ட விடயங்கள் (c) பணிப்பாளர் சபை தமது கடமைகளை செயன்முறைப்படுத்தும் போது, போதுமான கவனம் மற்றும் பாதுகாப்புடன் செய்யப்பட்டதா என்பதை உறுதி செய்யும் வகையில் விடயங்களைக் கண்டுபிடிக்கும் கலந்துரையாடல் தொடர்பான ஏற்கப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் (d) சபையின் தந்திரோபாயங்கள் கொள்கைகள் ஆகியன அமைப்புக்குப் பொருத்தமான சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணக்கமாகவும் காணப்பட்டமை உறுதி செய்யும் நிரவாக உறுப்பினர்களது சுருக்கவுரை மற்றும் உறுதிப்படுத்தல்கள் (e) பின்பற்றப்பட்ட இடர்முகாமைத்துவ நடைமுறைகளில் ஒரு மேலோட்டமான பார்வை என்ற வகையில் பணிப்பாளர் சபையின் இடர்கள் தொடர்பான அறிவு மற்றும் புரிந்துணர்வு, மற்றும் (f) தீர்மானங்கள் மற்றும் பணிப்பாளர் சபை முடிவுகள்	இணங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்டுள்ள மூல பிரமாணங்களுக்கு இணக்கமான முறையில் கூட்ட அறிக்கைகள் பேணப்படுகின்றன.

→ வங்கிச் சட்ட கட்டளைகளுடனான இணக்கப்பாடு

பிரிவு	கோட்பாடு	2022 இல் இணக்கத்தன்மை மட்டம்
3 (1) (xi)	<p>அவசியமான சந்தர்ப்பங்களில் நியாயமான வேண்டுகோளின் அடிப்படையில் பணிப்பாளர்கள் சுயாதீனமான தொழில்சார் ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளவும் அதற்கான செலவினங்களை வங்கி பொறுப்பேற்கவும் அடிப்படையான பணிப்பாளர் சபை அங்கீகரிக்கப்பட்ட படிமுறை காணப்படும்.</p> <p>வங்கிக்கான தமது கடமை தொடர்பாக ஒரு பணிப்பாளர் அல்லது பணிப்பாளர்களுக்கு பொருத்தமான தொழில்சார் சுயாதீன ஆலோசனை மூலம் உதவி அளிப்பதற்கான தனியான தீர்மானத்தினை பணிப்பாளர் சபை மேற்கொள்ள வேண்டும்.</p>	<p>இணங்கப்பட்டுள்ளது.</p> <p>தேசிய சேமிப்பு வங்கிச் சட்டத்தின் பிரிவு 27 கூறுகிறது. சபை தனது கடமைகளை நிறைவேற்ற, தேவைப்படும் போது சுயாதீனமான தொழில்சார் ஆலோசனையைப் பெறமுடியும். அவசியமான சூழ்நிலைகளில் வங்கியின் செலவில் பணிப்பாளர்கள் தமக்கு அவசியமான சுயாதீன தொழில்சார் ஆலோசனைகளை நியாயமான கோரிக்கையின் பேரில் பெற்றுக் கொள்வதற்கான பணிப்பாளர் சபை பட்டயம் நடைமுறையில் உள்ளது.</p>
3 (1) (xii)	<p>பணிப்பாளர்கள் தமது, ஏனைய நிறுவனங்கள் மீதான அல்லது உறவுமுறை தரப்பினருடனான ஈடுபாடுகளில் அக்கறை முரண்பாடுகள் அல்லது அக்கறை முரண்பாடுகளை ஏற்படுத்தக்கூடிய தோற்றப்பாடுகள் ஆகியவற்றை தவிர்த்துக் கொள்ளும் வேண்டும்.</p>	<p>இணங்கப்பட்டுள்ளது.</p> <p>நியமனத்தின் போது மற்றும் வருடாந்த அடிப்படையில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படும் போது, தமது அக்கறைகள் தொடர்பாக பணிப்பாளர்கள் பிரகடனங்களை மேற்கொள்கின்றார்கள். அக்கறை முரண்பாட்டு நிலைமை ஒன்று காணப்படும் போது அத்தகைய சூழ்நிலைகளை பணிப்பாளர்கள் கலந்துரையாடல்களில் பங்குபற்றுதல், தமது கருத்துக்களை வழங்குதல், அங்கீகரித்தல் ஆகிய நடவடிக்கைகளிலிருந்து தடுக்கப்படுகிறார்கள். அத்துடன், அத்தகையோர் பணிப்பாளர் அத்தகைய சூழ்நிலைகளில் கூட்ட வருகை உரிமையில் கணக்கில் எடுக்கப்படுவதில்லை.</p>
3 (1) (xiii)	<p>வங்கியினுடைய திசைமுகப்படுத்தல் மற்றும் கட்டுப்பாடு ஆகியன நிலைத்த தன்மையில் தமது அதிகாரத்தின் கீழ் தொழிற்படுத்த படுவதனை உறுதி செய்யும் வகையில் பணிப்பாளர் சபை தமது தீர்மானத்துக்கு உட்பட்ட விடயங்கள் தொடர்பாக முறைசார்ந்த அட்டவணை ஒன்றினை பெறுதல் வேண்டும்.</p>	<p>இணங்கப்பட்டுள்ளது.</p> <p>கடமைகளை நிறைவேற்றுவதற்காக வழங்கப்பட்ட வலுக்கள் தொடர்பாக பணிப்பாளர் சபையின் பட்டயம் விவரிக்கிறது. வங்கியானது தீர்க்கும் ஆற்றலைக் கொண்டுள்ளதுடன் ஆண்டுக் காலப்பகுதியில் போது அத்தகைய சூழ்நிலைகள் ஏற்பட்டிருக்கவில்லை.</p>
3 (1) (xiv)	<p>வங்கியானது தனது கடப்பாடுகளை நிறைவேற்ற முடியாத போது அல்லது முறிவடையும் நிலையை அடையும் போது அல்லது வைப்பாளர்கள் மற்றும் ஏனைய கடன் கொடுத்தவர்களுக்கான கொடுப்பனவுகளை நிறுத்தும் போது அல்லது அத்தகைய சாத்தியத்தன்மை ஒன்று ஏற்படும் போது பணிப்பாளர் சபை அல்லது அது தொடர்பாக பங்கு ஏதேனும் தீர்மானங்களை மேற்கொள்வதற்கு முன்பதாகவே இலங்கை மத்திய வங்கியின் வங்கி மேற்பார்வைக்கு பொறுப்பாக உள்ள பணிப்பாளருக்கு அறிவித்தல் வேண்டும்.</p>	<p>இணங்கப்பட்டுள்ளது.</p> <p>வங்கி தீர்ப்பளவு இயலுமையைக் கொண்டுள்ளதுடன், அத்தகைய சூழ்நிலைகள் எவையும் ஆண்டுக்காலப்பகுதியில் ஏற்பட்டிருக்கவில்லை.</p>
3 (1) (xv)	<p>மூலதன போதுமை விகிதம் மற்றும் ஏனைய பாதுகாப்பு நடவடிக்கைகளில் அடிப்படையில் சபையின் தேவைப்பாடுகளுக்கு இணக்கமான வகையில் அனைத்து மட்டங்களிலும் வங்கி போதுமான மூலதனமாக்கலை மேற்கொள்வது பணிப்பாளர் சபையினால் உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.</p>	<p>இணங்கப்பட்டுள்ளது.</p> <p>வங்கியின் வரையறுக்கப்பட்ட இடர் ஏற்பு எல்லையினுள் சட்டம் மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு இணக்கமான வகையில் செயற்படுவதை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் மூலதன போதுமை தொடர்பான விடயங்களை பணிப்பாளர் சபை கண்காணிக்கிறது.</p> <p>பாசல் III - வங்கிச்சட்டத்தின் நியமம் 2016 இல், 01, தூண் 111 இற்கு கீழான வெளிப்படுத்தல்கள் பக்கம் 442 முதல் பக்கம் 453 வரை பார்க்கவும்.</p>
3 (1) (xvi)	<p>இந்த கட்டளைகளின் மூன்றாவது கட்டளைக்கு அமைவாக வங்கியினுடைய ஆண்டு அறிக்கை மற்றும் வருடாந்த நிறுவன ஆளுகை அறிக்கை ஆகியவற்றை பணிப்பாளர் சபை பிரசுரித்தல் வேண்டும்</p>	<p>இணங்கப்பட்டுள்ளது.</p> <p>இந்த அறிக்கையானது வருடாந்த முதல் அறிக்கையில் பக்கம் 178 - 198 இல் வழங்கப்பட்ட நிறுவன ஆளுகை அறிக்கையின் ஒரு பகுதியாக அமைகிறது.</p>
3 (1) (xvii)	<p>வருடாந்திர அடிப்படையில் ஒவ்வொரு பணிப்பாளரினாலும் ஆளும் சுயமதிப்பீடு மேற்கொள்ளப்பட்டு அத்தகைய மதிப்பீடுகள் தொடர்பான பதிவுகள் பேணப்படுவதற்கான முறை ஒன்றினை பணிப்பாளர் சபை பின்பற்றுதல் வேண்டும்.</p>	<p>வங்கியானது வருடாந்த அடிப்படையில் பணிப்பாளர்கள் மேற்கொள்ளப்படும் சுய மீளாய்வுப் பரிசோதனை ஒன்றினை பின்பற்றுகிறது. இருப்பினும் பெரும்பாலான பணிப்பாளர்களின் பதவிக்காலம் வருட ஆரம்பத்தில் நிறைவடைந்தமையால் 2022 இற்கான சுய மீளாய்வுப் பரிசோதனை பூர்த்தி செய்யப்படவில்லை.</p>

பிரிவு	கோட்பாடு	2022 இல் இணக்கத்தன்மை மட்டம்
3 (2)	சபையின் உள்ளடக்கம்	
3 (2) (i)	பணிப்பாளர் சபையில் உள்ள பணிப்பாளர்கள் எண்ணிக்கையானது 7க்கு குறையாத வகையிலும் 13க்கு அதிகரிக்காத வகையிலும் காணப்படுதல் வேண்டும்.	இணங்கப்பட்டுள்ளது. தேசிய சேமிப்பு வங்கி சட்டத்தின் பிரிவு 8(1) இன் படி தலைவர் உள்ளடங்கலாக பணிப்பாளர் சபை ஏழு பணிப்பாளர்களைக் கொண்டிருக்கின்றது. 2022 ஆம் நிதியாண்டிற்கான பணிப்பாளர்கள் பற்றிய தகவல்களை இவ்வறிக்கையின் பக்கம் 184 முதல் 186 வரை தரப்பட்டுள்ளது. தற்போதைய சபையின் விபரம் இவ்வறிக்கையின் பக்கம் 170 முதல் 172 இல் தரப்பட்டுள்ளது.
3 (2) (ii)	a. பிரதம நிறைவேற்று அதிகாரியாகவுள்ள பணிப்பாளர் ஏனைய பணிப்பாளர்களது 2022 ஆம் நிதியாண்டிற்கான பணிப்பாளர்கள் பதவிக்காலம் 9 ஆண்டுகளை விட அதிகரித்தல் ஆகாது. b. 1 ஜனவரி 2008 அன்று 9 வருடங்களை பூர்த்தி செய்த பணிப்பாளர் ஒருவர் அல்லது 31 டிசம்பர் 2008 க்கு முன்னர் அத்தகைய காலத்தினைப் பூர்த்தி செய்யும் இயக்குனர் ஒருவர் 1 ஜனவரி 2009 க்குப் பின்னர் ஆகக் கூடுதலாக மூன்று ஆண்டுகள் மாத்திரமே பதவியில் நீடிக்க முடியும்.	இணங்கப்பட்டுள்ளது. 2022 ஆம் நிதியாண்டிற்கான பணிப்பாளர்கள், தற்போதுள்ள எந்த ஒரு பணிப்பாளரும் ஒன்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலம் பதவி வகிக்கவில்லை. 2022 ஆம் நிதியாண்டிற்கான பணிப்பாளர்கள் பற்றிய தகவல்களை இவ்வறிக்கையின் பக்கம் 184 முதல் 186 வரை தரப்பட்டுள்ளது. தற்போதைய சபையின் விபரம் இவ்வறிக்கையின் பக்கம் 170 முதல் 172 இல் தரப்பட்டுள்ளது. இணங்கப்பட்டுள்ளது. 2022 ஆம் நிதியாண்டிற்கான பணிப்பாளர்கள், தற்போதுள்ள எந்த ஒரு பணிப்பாளரும் ஒன்பது ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலம் பதவி வகிக்கவில்லை.
3 (2) (iii)	நிறைவேற்று அதிகாரமுள்ள பணிப்பாளர்களின் எண்ணிக்கையானது பணிப்பாளர் சபையில் உள்ள மொத்த பணிப்பாளர்கள் எண்ணிக்கையில் மூன்றில் ஒன்றினை விட அதிகரிக்கவில்லை என்னும் நிபந்தனையை பூர்த்தி செய்யும் பட்சத்தில் வங்கி ஊழியர் ஒருவர் பணிப்பாளர் ஒருவராக நியமிக்கப்பட, தெரிவு செய்யப்பட அல்லது பதவி வழங்கப்பட (இனி வரும் பகுதிகளில் நிறைவேற்று அதிகாரமுள்ள பணிப்பாளர் என குறிப்பிடப்படும்) முடியும். அத்தகைய சந்தர்ப்பங்களில் நிறைவேற்று அதிகாரமுள்ள பணிப்பாளர்களில் ஒருவர் வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக தொழிற்படுவார்.	இணங்கப்பட்டுள்ளது. அனைத்து பணிப்பாளர்களும் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்கள். நிறைவேற்று அதிகாரமுள்ள பணிப்பாளர்களை நியமிப்பதற்கான ஏற்பாடுகளை தேசிய சேமிப்பு வங்கிச் சட்டம் 1971 இன் 30 ஆம் இலக்கம் மற்றும் திருத்தங்கள் உள்ளடக்கவில்லை.
3 (2) (iv)	வங்கியானது குறைந்த பட்சம் மூன்று அல்லது மொத்த பணிப்பாளர்கள் எண்ணிக்கையில் மூன்றில் ஒன்று, இதில் அதிகமான எண்ணிக்கையில் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்களைக் கொண்டிருக்கும்.	2022 ஆம் நிதியாண்டிற்கான பணிப்பாளர் சபையானது இரண்டு சுயாதீன பணிப்பாளர்களையும் ஐந்து சுயாதீனமற்ற பணிப்பாளர்களையும் கொண்டிருத்தது. தற்போதைய பணிப்பாளர் சபை ஐந்து பணிப்பாளர்களை உள்ளடக்கியதுடன் அதில் இரண்டு பதவிவழிப் பணிப்பாளர்களையும் (திறைசேரி மற்றும் தபால்மா அதிபரின் பிரதிநிதிகள்), மூன்று பணிப்பாளர்கள் விடய அமைச்சரினால் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய சபையில் இரண்டு சுயாதீன பணியாளர்களும் மூன்று சுயாதீனமற்ற பணியாளர்களும் அடங்குகின்றனர். நிதியாண்டிற்கான பணிப்பாளர்களின் வகை தொடர்பான விபரம் பக்கம் 184 முதல் 186 இலும் தற்போதைய சபை விபரம் 170 முதல் 172 இல் தரப்பட்டுள்ளன.
3 (2) (v)	சுயாதீனமான இயக்குனர் ஒருவருக்கு பதிலாக ஒரு பதில் இயக்குனர் நியமிக்கப்படும் பட்சத்தில் அந்த பதிலாக நியமிக்கப்பட்டவர் சுயாதீன இயக்குனருக்கு இருக்க வேண்டிய மூல பிரமாணங்களை திருப்தி செய்திருத்தல் வேண்டும்.	பொருத்தமற்றது. எந்தவொரு சுயாதீன பணிப்பாளர்களையும் பிரதிநிதித்துவப்படுத்த மாற்று பணிப்பாளர் நியமிக்கப்படவில்லை. தேசிய சேமிப்பு வங்கிச் சட்டத்தில் அதற்கான எந்த இடமும் அளிக்கப்படவில்லை.
3 (2) (vi)	நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்கள் சீரான பெறுபேற்றுப் பதிவுகள் மற்றும் தந்திரோபாயம், பெறுபேறுகள், வளங்கள் ஆகியன தொடர்பாக சுயாதீனமான தீர்மானங்களை எடுக்க கூடிய வகையில் அவசியமான திறன்கள் மற்றும் அனுபவங்களை கொண்டவர்களாக இருத்தல் வேண்டும்.	இணங்கப்பட்டுள்ளது. பணிப்பாளர்களின் சுயவிவரங்கள் உட்பட தேவையான தகவல்கள் முறையே பின்வருமாறு தரப்பட்டுள்ளது. 2002 ஆம் நிதியாண்டிற்கான பக்கம் 184 முதல் 186. இலும் தற்போதைய சபை விபரம் 170 முதல் 172 இல் தரப்பட்டுள்ளன.

→ வங்கிச் சட்ட கட்டளைகளுடனான இணக்கப்பாடு

பிரிவு	கோட்பாடு	2022 இல் இணக்கத்தன்மை மட்டம்
3 (2) (vii)	பணிப்பாளர் சபை கூட்டம் ஒன்றுக்கு சமூகம் அளிக்க வேண்டிய ஆகக் குறைந்த எண்ணிக்கையிலான பணிப்பாளர்கள் சமூகமளித்து இருந்தாலும் கூட சமூகமளித்து இருக்கும் அரைவாசிக்கு மேற்பட்டவர்கள் நிறைவேற்று அதிகாரமற்ற இருக்கும் பட்சத்தில் பணிப்பாளர் சபை கூட்டம் முறையாக கொண்டுவர நடத்தப்பட முடியாது.	இணங்கப்பட்டுள்ளது. தேசிய சேமிப்பு வங்கி சட்டத்தின்படி கூட்டம் ஒன்றுக்கான குறைந்தபட்ச வரவு எண்ணிக்கை நான்கு. இது மொத்த பணிப்பாளர் எண்ணிக்கையில் அரைவாசிக்கும் அதிகமாக உள்ளது. வங்கியின் அனைத்து ஏழு பணிப்பாளர்களுமே நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்கள் ஆவர்.
3 (2) (viii)	நிறைவேற்று அதிகாரமற்ற சுயாதீன பணிப்பாளர்கள் வங்கியின் பணிப்பாளர்களாக பெயர் குறிப்பிடப்பட்டு வணிக தொடர்பாடல்கள் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் பிரத்தியேகமாக அடையாளம் காட்டப்படும்.	இணங்கப்பட்டுள்ளது. நிறைவேற்று அதிகாரமற்ற சுயாதீன பணிப்பாளர்கள் வங்கியின் பணிப்பாளர்களாக பெயர் குறிப்பிடப்பட்டு வணிக தொடர்பாடல்கள் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் பிரத்தியேகமாக அடையாளம் காட்டப்படும். தலைவர், நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்கள், சுயாதீன மற்றும் நிறைவேற்று அதிகாரமற்ற சுயாதீனமற்ற பணிப்பாளர்களின் பெயர்கள் உட்பட பணிப்பாளர்களின் வகையின் அடிப்படையில் 2022 ஆம் நிதியாண்டின் சபையின் அமைப்பு பக்கம் 180 முதல் 183 வரை மற்றும் தற்போதைய சபை அமைப்பு பக்கம் 190 இல் கொடுக்கப்பட்டுள்ளது.
3 (2) (ix)	பணிப்பாளர் சபைக்கு புதிய பணிப்பாளர் நியமிப்பதற்கான முறை சார்ந்த வெளிப்படையான செயல்முறை காணப்படுதல் வேண்டும். மேலும் பணிப்பாளர் சபைக்கான நியமனத்தின் தொடர்ச்சித் தன்மைக்கான வழிமுறைகளும் காணப்படுதல் வேண்டும்.	தேசிய சேமிப்பு வங்கி சட்டத்தின் பிரிவு 8 (1) (அ) இன் படி அனைத்து பணிப்பாளர் நியமனங்களும் அமைச்சரினாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி ஐந்து பணிப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள். ஒரு பணிப்பாளர் திறைசேரியின் செயலாளராக இருப்பார் அல்லது அவரால் பரிந்துரைக்கப்பட்டவர் மற்ற பணிப்பாளர் தபால் மா அதிபர் அல்லது அவரால் பரிந்துரைக்கப்பட்டவராக இருக்க வேண்டும்.
3 (2) (x)	வழக்கமான வெற்றிடங்களை நிரப்புவதற்காக நியமிக்கப்படும் ஒவ்வொரு பணிப்பாளர்களும் அவர்களது நியமனத்தின் பின்னர் வரும் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் வைத்து பங்குதாரர்களின் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுதல் வேண்டும்.	தொடர்பற்றது. தொடர்புபட்ட அமைச்சரினால் நியமனங்கள் மேற்கொள்ளப்படுவதனால் இப்பகுதி அவசியமற்றது.
3 (2) (xi)	பணிப்பாளர் ஒருவர் பதவி விலகினால் அல்லது பதவி விலக்கப்பட்டால்: a. பணிப்பாளர் சபை குறித்த பணிப்பாளர் பதவி விலகி இருக்கிறார் அல்லது அதுவும் பதவி விலக்கப்பட்டு இருக்கிறார் என்பதனை அதற்குரிய காரணங்களுடன் குறிப்பிட்டு பங்குதாரர்களின் கவனத்திற்கு கொண்டுவர வேண்டிய விடயங்கள் காணப்படுகின்றனவா இல்லையா என்பது தொடர்பான ஒரு கூற்றினை வழங்குதல் வேண்டும். b. பங்குதாரர்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட வேண்டிய ஏதேனும் விடயங்கள் தொடர்பிலான அறிக்கையினை வெளியிடல்.	இணங்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு பங்குதாரராக உள்ள இலங்கை அரசாங்கம் தொடர்புபட்ட, வங்கிக்கான அமைச்சர் ஊடாக பணிப்பாளர்களது நியமனங்கள் மற்றும் பதவி விலக்கல்களை மேற்கொள்கிறது. ஏதேனும் பதவி விலக்கல்களும் குறித்த அமைச்சரினாலே பரிந்துரைக்கப்படும். இலங்கை மத்திய வங்கிக்கு பதவி விலக்கல் தொடர்பில் அறிவிக்கப்படும். ஒரே ஒரு பங்குதாரராக இலங்கை அரசாங்கம் உள்ளது மற்றும் அமைச்சரினூடாக பதவிவழிப் பணிப்பாளர்கள் தவிர்ந்த ஏனைய ஐந்து அங்கத்தவர் கொண்ட பணிப்பாளர் சபை தொடர்பிலான மாற்றம் இடம்பெறும்.
3 (2) (xii)	மற்றொரு வங்கியானது இவ்வங்கியின் சேய் கம்பனியாகவோ அல்லது துணைக் கம்பனியாகவோ இல்லாதவிடத்து பணிப்பாளர் அல்லது ஊழியர் ஒருவர் மற்றொரு வங்கியின் பணிப்பாளராக நியமிக்கப்படவோ, தேர்தலில் தெரிவு செய்யப்படவோ அல்லது பதவி வழங்கப்படவோ முடியாது.	2008 ஆம் ஆண்டின் 41 ஆம் இலக்க பிரதேச அபிவிருத்தி வங்கி சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக தேசிய சேமிப்பு வங்கி தனது பங்கு உரிமையினை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் வங்கியின் ஊழியராக உள்ள சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர் பிரதேச அபிவிருத்தி வங்கியின் ஒரு பணிப்பாளராக நியமித்துள்ளதுடன் திரு. ஐயந்த இலங்கை தேசிய சேமிப்பு வங்கியின் பணிப்பாளராக நியமித்ததுடன் தவிர வேறு எந்த பணிப்பாளர் மற்றும் ஊழியர் ஏனைய வங்கிகளில் பணிப்பாளராக நியமிக்கப்படவில்லை.
3 (3)	பணிப்பாளர்களது தகமை மற்றும் பொருத்தமான தன்மையினை மதிப்பீடு செய்வதற்கான மூலம் பிரமாணங்கள்	
3 (3) (i) (a) & (b)	பணிப்பாளராக பணியாற்றும் எந்த ஒரு நபரது வயதும் 70 வருடங்களுக்கு மேற்படுதலாகாது.	இணங்கப்பட்டுள்ளது. 70 வயதுக்கு மேற்பட்ட எந்த ஒரு பணிப்பாளரும் காணப்படவில்லை.
3 (3) (ii)	எந்த ஒரு நபரும் துணை கம்பனிகள் மற்றும் சேய் கம்பனிகள் உள்ளடங்கலாக 20க்கும் மேற்பட்ட உரிமங்கள் அல்லது நிறுவனங்களுக்கு பணிப்பாளராகப் பணியாற்றலாகாது.	இணங்கப்பட்டுள்ளது. சேய் கம்பனி மற்றும் துணைக் கம்பனிகள் உள்ளடங்கலாக 20 க்கும் மேற்பட்ட கம்பனிகள், உரிமங்கள் அல்லது நிறுவனங்களுக்கு எவரொருவரும் பணிப்பாளராக கடமையாற்றவில்லை.

பிரிவு	கோட்பாடு	2022 இல் இணக்கத்தன்மை மட்டம்
3 (3) (iii)	இலங்கையில் தொழிற்பெறும் உரிமம் பெற்ற வங்கியின் பணிப்பாளர் அல்லது பிரதம நிறைவேற்று அதிகாரி அக்குறிப்பிட்ட வங்கியில் அவரது பதவிக்காலம் நிறைவடைந்து ஆறு மாதங்களுக்கு முன்பாக மற்றுமொரு இலங்கையில் தொழிற்பெறும் வங்கியின் பணிப்பாளர் அல்லது பிரதம நிறைவேற்று அதிகாரியாக நியமனம் செய்யப்படமுடியாது. மீள்கட்டமைப்புக்குள்ளாகும் உரிமம் பெற்ற வங்கிகளின் சபையை மீளமைக்கும் போது ஓய்வு பெற்ற வங்கியாளர்களின் நிபுணத்துவம் தேவைப்படுவது போன்ற அசாதாரண சந்தர்ப்பங்களில் நிகழும் மாறுதல்களானவை, நாணயச் சபையிடம் முன்னதாகவே பெறப்பட்ட அனுமதிக்குட்பட்டதாகும். இது தொடர்பில், உரிமம் பெற்ற வங்கிகளானவை பணிப்பாளர்கள், அல்லது பிரதம நிறைவேற்று அதிகாரியை நியமனம் செய்யும் போது ஆறப்போடும் இடைவெளித் தேவைப்பாட்டுடன் இணங்குவதை உறுதி செய்ய வேண்டும். இத்தகைய பணிப்புகைகளை மீறி நியமனம் செய்யும் சபையால் ஒரு பணிப்பாளர் நியமனம் செய்யப்படும் போது, உரிமம் பெற்ற வங்கிகளானவை அத்தகைய நியமனம் பெற்றவர் இந்த பணிப்புகைக்கெதிராக ஏதேனும் அதிகாரத்தை பிரயோகம் செய்தல் மற்றும் ஏதேனும் சலுகைகளை அனுபவிப்பதை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.	இணங்கப்பட்டுள்ளது. மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட ஆண்டில் இச்சந்தர்ப்பம் உருவாகவில்லை.
3 (4)	பணிப்பாளர் சபையினால் பகிர்ந்தளிக்கப்பட்ட முகாமைத்துவ தொழிற்பாடுகள்	
3 (4) (i)	நடைமுறையிலுள்ள பகிர்ந்தளித்தல் ஒழுங்குமுறைகளை பணிப்பாளர்கள் கவனமாகவும் தெளிவாகவும் விளங்கிக்க கொள்ளுதல் வேண்டும்.	இணங்கப்பட்டுள்ளது. பணிப்பாளர் சபை குறித்த கால இடைவெளிகளில் அதிகார பகிர்ந்தளிப்பு தொடர்பான விடயங்களில் ஆய்வுக்கு உட்படுத்தி ஏற்றுக்கொள்வதுடன் பணிப்பாளர்கள் தமது கடமைகளை சரியாக நிறைவேற்றி கொள்வதுடன் அதிகாரப் பரம்பல் தொடர்பான விடயங்களிலும் உறுதிப்படுத்தல்களை மேற்கொள்கின்றனர்.
3 (4) (ii)	பணிப்பாளர் சபை தமது கடமைகளை ஒட்டுமொத்தமாக நிறைவேற்றுவதற்கு சூத்தமாக அல்லது பாதகம் விளைவிக்கக் கூடிய வகையில் எந்த ஒரு விடயத்தையும் சபை உபகுழுக்களுக்கோ, பிரதம நிறைவேற்று அதிகாரிக்கோ, நிறைவேற்று அதிகாரமுள்ள பணிப்பாளர்களுக்கோ அல்லது பிரதம முகாமைத்துவ நபர்களுக்கோ பகிர்ந்தளிக்க முடியாது.	
3 (4) (iii)	பணிப்பாளர் சபை பகிர்ந்தளித்தல் போன்ற நடைமுறைகளை ஓர் குறித்த கால இடைவெளிகளில் ஆய்வு செய்வதுடன் அவை வங்கியின் தேவைக்குப் பொருத்தமானவையாக இருப்பதனை உறுதி செய்தல் வேண்டும்.	
3 (5)	தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி	
3 (5) (i)	தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோரது வகிபாகம் தனி ஒருவரால் பின்பற்றப்படுதலாகாது.	இணங்கப்பட்டுள்ளது. தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகிய வகிபாகங்கள் இரு வேறுபட்ட நபர்களால் கையாளப்படுகின்றன. தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி அல்லது பொது முகாமையாளரது பொறுப்புகளை வரையறை செய்வதற்கான பணிப்பாளர் சபை பட்டியம் காணப்படுகிறது.
3 (5) (ii)	தலைவர் நிறைவேற்று அதிகாரமுள்ள பணிப்பாளராகவும் அதே வேளை சுயாதீனமானவராக இருத்தல் மிகவும் விரும்பப்படுகிறது. தலைவர் சுயாதீனமான பணிப்பாளராக உள்ள இல்லாத போதும் அவசியமான விடயங்களை ஆவணப்படுத்தி பணிப்பாளர் சபை சுயாதீனமான பணிப்பாளர் ஒருவரை சிரேஷ்ட பணிப்பாளராக நியமித்தல் வேண்டும். சிரேஷ்ட பணிப்பாளரின் நியமனம் ஆண்டறிக்கையில் வெளிப்படுத்தப்படுதல் வேண்டும்.	2022 நிதியாண்டிற்கான வங்கியின் தலைவர் ஒரு சுயாதீனமற்ற நிறைவேற்ற அதிகாரமற்ற பணிப்பாளராக உள்ளார். சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர் திரு எரங்க ஜெயவர்தன சிரேஷ்ட பணிப்பாளராக வங்கிச்சட்ட கட்டளைக்கு அமைவாக நியமிக்கப்பட்டார்.

→ வங்கிச் சட்ட கட்டளைகளுடனான இணக்கப்பாடு

பிரிவு	கோட்பாடு	2022 இல் இணக்கத்தன்மை மட்டம்
3 (5) (iii)	பணிப்பாளர் சபை என்று தமது நிறுவன ஆளுகை அறிக்கையிலே தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோரது அடையாளங்கள் மற்றும் அவர்களுக்கு இடையேயான உறவு முறைகளின் இயல்பு பற்றி வெளிப்படுத்துதல் வேண்டும்.	இணங்கப்பட்டுள்ளது. தலைவர் மற்றும் பொது முகாமையாளர். பிரதான நிறைவேற்று அதிகாரி ஆகியோரின் அடையாளத்துடன் இணங்குவது ஆண்டறிக்கையில் பக்கம் 197 இல் வெளியிடப்பட்டுள்ளது. தலைவர் மற்றும் பொது முகாமையாளர். பிரதான நிறைவேற்று அதிகாரிகளுக்கிடையான நிதி வணிக குடும்ப மற்றும் பிற பொருள் தொடர்பான உறவுகள் எதுவும் இல்லை என்பதை சபை அறிந்திருக்கிறது. மேலும் மற்ற சபை உறுப்பினர்களுக்கிடையேயும் எந்த உறவும் இல்லை.
3 (5) (iv)	பணிப்பாளர் சபையின் தலைவர் பணிப்பாளர் சபை தலைமை வழங்கி பணிப்பாளர் சபை தமது பொறுப்புகளை பயனுறுதி வாய்ந்த வகையில் நிவர்த்தி செய்வதையும் பணிப்பாளர் சபை அனைத்து அவசியமான விடயங்களில் உரிய காலப்பகுதியில் பொருத்தமாக கலந்துரையாடப்படுவதையும் உறுதி செய்தல் வேண்டும்.	இணங்கப்பட்டுள்ளது. தலைவர் பணிப்பாளர் சபைக்கு தலைமை வகிப்பதுடன் பணிப்பாளர் சபையின் பொறுப்புகள் யாவும் உரிய வகையில் நிவர்த்தி செய்யப்படுவதை உறுதி செய்கிறார். பணிப்பாளர் சபை அனைத்து முக்கிய விடயங்களை பொருத்தமாக காலப்பகுதியில் கலந்துரையாடுகிறது.
3 (5) (v)	தலைவரே பணிப்பாளர் சபையின் ஒவ்வொரு கூட்டங்களுக்கான நிகழ்ச்சி நிரலை உருவாக்கி அங்கீகரிப்பதற்கான பொறுப்பினை கொண்டிருக்கிறார்.	இணங்கப்பட்டுள்ளது. பணிப்பாளர் சபையின் செயலாளர் தலைவரின் வழிகாட்டலின் பெயரில் நிகழ்ச்சி நிரலை தயாரிக்கிறார்.
3 (5) (vi)	அனைத்து பணியாளர்களுக்கும் சபை கூட்டங்களில் எழுகின்ற விடயங்கள் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. உரிய காலப்பகுதியில் பணிப்பாளர்கள் அவசியமான தகவல்களைப் பெற்றுக் கொள்வதனை தலைவர் உறுதி செய்தல் வேண்டும்.	இணங்கப்பட்டுள்ளது. சபைக் கூட்டங்களில் எழும் விடயங்கள் குறித்து சபைக்கு போதுமான விளக்கமும் தகவலும் அளிக்கப்படுவதை தலைவர் உறுதி செய்கிறார். அதை உறுதிப்படுத்த பின்வரும் நடைமுறைகள் உள்ளன: ❖ சபைக் கூட்டங்கள் முன்கூட்டியே திட்டமிட்டு கூட்டப்படுவதுடன், அனைத்து பணிப்பாளர்களும் அவசியமான விடயங்களை மீளாய்வு செய்வதற்கு மற்றும் மேலதிக தகவல்களை கோருவதற்கும் கூட்டங்களின் பின்னர் அவசியமான பின்தொடரலை மேற்கொள்வதற்கும் அவசியமாக ஒவ்வொரு கூட்டங்களுக்கும் குறைந்தபட்சம் ஒரு வாரம் முன்பதாக இலத்திரன் வழி மூலம் கூட்ட ஆவணங்கள் சுற்றுநிரும்பம் செய்யப்படுகின்றன ❖ தேவைப்படும் போது பிரதம முகாமைத்துவ நபர்களால் விடையங்கள் தெளிவுபடுத்தல்.
3 (5) (vii)	அனைத்து பணிப்பாளர்களும் பணிப்பாளர் சபை விடயங்களில் ஆரோக்கியமான பங்களிப்பினை மேற்கொள்வதுடன் வங்கியின் சிறந்த அக்கறையுடன் செயற்படுவதனை தலைவர் உறுதி செய்தல் வேண்டும்.	இணங்கப்பட்டுள்ளது. தலைவரின் செயற்பாடுகள் மற்றும் பொறுப்புகளின் பட்டியல் சபை பட்டையத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
3 (5) (viii)	தலைவர் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்களுடைய பயனுறுதி வாய்ந்த பங்களிப்பினை உறுதி செய்வதுடன் நிறைவேற்று அதிகாரமுள்ள மற்றும் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்களிடையே இந்த உறவு முறை ஒன்று காணப்படுவதனை உறுதி செய்தல் வேண்டும்.	இணங்கப்பட்டுள்ளது. முழுமையான பணிப்பாளர் சபையும் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்களைக் கொண்டுள்ளது.
3 (5) (ix)	பிரதம முகாமைத்துவ நபர்கள் மற்றும் நிறைவேற்று உறுப்பினர்கள் தொடர்பான நேரடியான மேற்பார்வை விடயங்களில் தலைவர் ஈடுபடுதல் ஆகாது.	இணங்கப்பட்டுள்ளது. தலைவர் நிறைவேற்று அதிகாரமற்ற பதவி நிலையில் செயற்படுவதுடன் பிரதம முகாமைத்துவ நபர்களது செயற்பாடுகளில் ஈடுபடுவதில்லை.
3 (5) (x)	பங்குதாரர்களுடன் பயனுறுதி வாய்ந்த தொடர்பாடலை மேற்கொள்வதற்கான அவசியமான படிமுறைகள் மேற்கொள்ளப்படுவதுடன் பங்குதாரர்கள் கருத்துக்கள் பணிப்பாளர் சபைக்கு தொடர்பாடல் செய்யப்படுவதனை தலைவர் உறுதி செய்தல் வேண்டும்.	இணங்கப்பட்டுள்ளது. வங்கி பங்குதாரருடன் அதாவது இலங்கை அரசு, பயனுள்ள தகவல்தொடர்புகளை வைத்திருக்கிறது. தேசிய சேமிப்பு வங்கி சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இணக்கமாக பதவி வழிப்பணிப்பாளர் நியமிக்கப்பட்டு, சபை மற்றும் பங்குதாரர்களுக்கு இடையிலான தகவல்தொடர்பு ஊடகமாக செயல்படுகிறார்.
3 (5) (xi)	வங்கி உழியர்கள் மற்றும் வணிகம் தொடர்பான விடயங்களில் நிறைவேற்றம் பொறுப்பில் உச்ச அதிகாரத்தில் பிரதம நிறைவேற்று அதிகாரி உள்ளார்	இணங்கப்பட்டுள்ளது. வங்கியின் அன்றாட நடவடிக்கைகள் பொது முகாமையாளர்/பிரதான நிறைவேற்று அதிகாரிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன. சபை பட்டயமானது பொது முகாமையாளர்/பிரதான நிறைவேற்று அதிகாரிக்கு உள்ள அதிகாரங்களை குறிப்பாக விளக்குகிறது.

பிரிவு	கோட்பாடு	2022 இல் இணக்கத்தன்மை மட்டம்
3 (6)	பணிப்பாளர் சபையினால் நியமிக்கப்படும் குழுக்கள்	
3 (6) (i)	இந்த கட்டளைகளில் வழங்கப்பட்டுள்ள கட்டளைகள் இலக்கம் 3 (6) (ii), 3 (6) (iii), 3 (6) (iv) மற்றும் 3 (6) (v) ஆகியவற்றுக்காக ஒவ்வொரு வங்கியும் குறைந்த பட்சம் நான்கு சபை குழுக்களை கொண்டிருத்தல் வேண்டும். ஒவ்வொரு குழுவும் பணிப்பாளர் சபைக்கு நேரடியாக அறிக்கை இடவேண்டும். அனைத்து குழுக்களும் செயலாளர் ஒருவரை நியமித்தல் வேண்டும்	<p>இணங்கப்பட்டுள்ளது.</p> <p>2007 வங்கிச்சட்டத்தின் வழிகாட்டி எண் 12 இன் படி ஐந்து சபை குழுக்களை சபை நிறுவியுள்ளது. சபை கணக்காய்வுக் குழு, சபை மனிதவள ஊதியக்குழு, சபை நிர்வாகக்குழு, சபை ஒருங்கிணைந்த இடர் முகாமைக்குழு என்ற கட்டாய குழுக்களையும் சபை தகவல் தொழில்நுட்ப தந்திரோபாய குழு என்ற கட்டாயமல்லாத குழுவையும் நிறுவியுள்ளது. அனைத்து குழுக்களும் குழுவின் தலைவர்கள் மூலம் நேரடியாக சபைக்கு அறிக்கை அளிக்கின்றன.</p> <p>தேசிய சேமிப்பு வங்கியின் செயலாளர் 'சபையின் செயலாளர் அனைத்து சபைக்குழுக்களுக்கும் செயலாளராக பணியாற்றுகிறார். அவர் கூட்டங்களை ஏற்பாடு செய்கிறார் மற்றும் குழுத்தலைவரின் மேற்பார்வையின் கீழ் கூட்ட அறிக்கை, பதிவுகள் போன்றவற்றை பராமரிக்கிறார்.</p> <p>சபைக் குழுவின் அறிக்கைகள் பக்கம் 199 முதல் 207 வரை கொடுக்கப்பட்டுள்ளது.</p>
3 (6) (ii)	கணக்காய்வு குழு தொடர்பாகப் பின்வரும் விதிகள் பிரயோகிக்கத் தக்கதாகும்.	
a.	குழுவின் தலைவர் கணக்கியல் மற்றும் கணக்காய்வு விடயங்களுடன் போதுமான தராதரங்கள் மற்றும் அனுபவத்தினை கொண்ட ஒரு சுயாதீனமான நிறைவேற்று அதிகாரம் அற்ற பணிப்பாளராக இருத்தல் வேண்டும்.	<p>2022 ஆம் நிதியாண்டிற்கான சபை கணக்காய்வு குழுவின் தலைவர் நிறைவேற்று அதிகாரமற்ற சுயாதீனமற்ற பணிப்பாளர் ஆவார். 2022 ஆம் நிதியாண்டிற்கான சபை உட்குழு தலைவரின் சுயவிபரம் பக்கம் 185 இல் தரப்பட்டுள்ளது.</p> <p>சபையின் அனைத்து உறுப்பினர்களும் தேசிய சேமிப்பு வங்கி சட்டத்திற்கு அமைவாகவே நியமிக்கப்படுகின்றனர். சபை கணக்காய்வுக் குழுவின் தலைவர் தேவையான தகுதிகள் மற்றும் அனுபவத்தினை கொண்டுள்ளனர். குழுவின் தற்போதைய தலைவரின் சுயவிபரம் பக்கம் 172 இல் கொடுக்கப்பட்டுள்ளது.</p>
b.	குழுக்களில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக இருத்தல் வேண்டும்.	<p>இணங்கப்பட்டுள்ளது.</p> <p>வங்கியின் அனைத்து பணிப்பாளர்களும் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்கள் எனவே குழுக்களில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்களாவர்.</p>
c.	பின்வரும் விடயங்கள் தொடர்பாக குழு பரிந்துரைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்:	இணங்கப்பட்டுள்ளது.
(i)	பொருத்தமான சட்டங்களுக்கு அமைவாக விதத்தில் கணக்காய்வு சேவையினை வழங்குவதற்கான வெளிவாரி கணக்காய்வாளர் நியமனம்	<p>● குறிப்பு விதிமுறைகளுக்கு இணங்க சபை கணக்காய்வுக் குழு மற்றவற்றுடன் பின்வரும் பரிந்துரைகளை செய்கிறது.</p> <p>● கணக்காய்வாளர்களுக்கான மத்திய வங்கியின் வழிகாட்டல்களை காலத்துக்கேற்ப அமுல்படுத்தல்</p>
(ii)	காலத்துக்கு காலம் மத்திய வங்கியினால் கணக்காய்வாளருக்கு வழங்கப்படும் வழிகாட்டல்களினை நடைமுறைப்படுத்தலைப் பிரயோகித்தல்.	<p>பொருத்தமாக கணக்கீட்டு நியமங்களை அமுல்படுத்தல்</p> <p>கணக்காய்வாளர் தலைமை அதிபதியே வங்கியின் வெளியக கணக்காய்வாளராக இருப்பதனால் சபைக்கு வெளியக கணக்காய்வாளர் தொடர்பில் எந்த பங்கும் இல்லை.</p>
(iii)	கணக்கீட்டு நியமங்கள் அமுலாக்கல்	
(iv)	சேவைக் காலம், கணக்காய்வு கட்டணம், கணக்காய்வாளரது பதவி விலகல் அல்லது பதவி விலக்குதல் ஆகியன கணக்காய்வாளருடைய நியமனம் ஐந்து வருடத்துக்கும் ஏற்படாத வகையில் காணப்படுவதுடன் முன்னைய காலம் முடிவடைந்து முன்று ஆண்டுகளுக்கு முன்னர் அதே கணக்காய்வு பங்காளர் மீண்டும் பணிக்கு அமர்த்தப் படவில்லை என்பது உறுதிப்படுத்தப்படல் வேண்டும்.	

→ வங்கிச் சட்ட கட்டளைகளுடனான இணக்கப்பாடு

பிரிவு	கோட்பாடு	2022 இல் இணக்கத்தன்மை மட்டம்
	d. கணக்காய்வுக் குழுவானது வெளிவாரி கணக்காய்வாளரது சுயாதீனத் தன்மை, பக்கம் சாராத் தன்மை மற்றும் நியமங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு அமைவான வகையில் கணக்காய்வு செயல்முறைகளில் பயனுறுதி வாய்ந்த தன்மை ஆகியவற்றில் ஆய்வு மற்றும் கண்காணிப்பு செய்தல் வேண்டும்.	இணக்கப்பட்டுள்ளது. கணக்காய்வாளர் தலைமை அதிபதியே வெளிவாரி கணக்காய்வாளராக காணப்படுவதனால் சுயாதீனத் தன்மை மற்றும் சாரா தன்மை ஆகியன காணப்படுகின்றது. சபையின் கணக்காய்வு குழு கூட்டங்களில் கணக்காய்வு செயல்முறையின் பயனுறுதி வாய்ந்த தன்மையானது அரசாங்க கணக்காய்வு மேலதிகாரியுடன் கலந்துரையாடப்படுகிறது.
	e. கணக்காய்வு தவிரந்த பிற சேவைகளை வழங்குவதற்காக வெளிவாரி கணக்காய்வாளர் பயன்படுத்துவதற்கான கொள்கை ஒன்று குழுவினால் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.	பொருத்தமற்றது. கணக்காய்வாளர் தலைமை அதிபதியே கணக்காய்வாளராக காணப்படுவதனால் இந்த விடயம் தொடர்பற்றதாகும். எனினும் சபையின் கணக்காய்வு குழு சட்டத்துக்கு அமைவாக கணக்காய்வாளர் தலைமை அதிபதி மற்றொரு கணக்காய்வாளரை நியமிக்கும் போது அந்த கணக்காய்வு நிறுவனத்தின் சுயாதீனத் தன்மை, பக்கம் சாரா தன்மை அல்லது பயனுறுதி தன்மை பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்யும். 2022 ஆம் ஆண்டுக்காக கணக்காய்வாளர் நாயகம் மெசர்ஸ் ஏன்ஸ்ட் அன்ட் யங் இடமிருந்து ஆலோசனை பெற்றார்.
	f. கணக்காய்வு ஆரம்பிப்பதற்கு முன்பதாக குழுவானது கணக்காய்வின் இயல்பு மற்றும் பரப்பெல்லை ஆகிய விடயங்களை கலந்துரையாடி முடிவு செய்யும்.	பொருத்தமற்றது. வெளிவாரி கணக்காய்வாளர் என்ற வகையில் கணக்காய்வின் பரப்பெல்லை மற்றும் விஸ்தீரணம் ஆகியன கணக்காய்வாளர் தலைமை அதிபதியினால் தீர்மானிக்கப்படும்.
	g. வங்கியின் நிதிக் கூற்றுக்கள், ஆண்டு அறிக்கைகள், கணக்குகள் வெளிப்படுத்தல்களுக்காக தயாரிக்கப்படும் காலாண்டு அறிக்கைகள், முக்கிய நிதி அறிக்கைகள், தீர்ப்புகள் ஆகியவற்றின் ஒழுங்குமுறை தன்மையை கண்காணிப்பதற்காக குழுவானது வங்கியின் நிதி சார்ந்த தகவல்களை மறு ஆய்வுக்கு உட்படுத்தும்.	இணக்கப்பட்டுள்ளது. கணக்காய்வு குழுவானது வெளிப்படுத்தல் நோக்கங்களுக்காக தயாரிக்கப்பட்ட காலாண்டு நிதிக் கூற்றுக்கள் மற்றும் ஆண்டறிக்கை ஆகியன பிரசுரத்துக்குத் தயாரான நிலையில் மீளாய்வுக்கு உட்படுத்தியது. ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் உள்ளக கணக்காய்வு பிரிவானது முக்கிய நிதி அறிக்கைகள் தீர்ப்புகள் கணக்கிட்டு கொள்கை மாற்றங்கள் ஆகியன உள்ளடங்கலான வேறுபாடுகளை இனங்கண்டு கணக்காய்வு குழுவுக்கு தனியானதொரு அறிக்கையினை வழங்கும்.
	h. இடைக்கால கணக்காய்வு மற்றும் இறுதி கணக்காய்வு ஆகியவற்றுக்கு இடையே ஏற்படும் ஒதுக்கங்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக சபையின் கணக்காய்வு குழு கலந்துரையாடும். இத்தகைய குழு கூட்டங்களில் கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் பிரதிநிதிகள் பங்குபெறுகிறார்கள்.	இணக்கப்பட்டுள்ளது. இடைக்கால மற்றும் இறுதி கணக்காய்வு ஆகியவற்றிடையே ஏற்படக்கூடிய பிரச்சனைகள் மற்றும் ஒதுக்கீடுகள் ஆகியவை தொடர்பாக கணக்காய்வாளர் கலந்துரையாடலுக்காக உள்ளடக்க விரும்பும் விடயங்கள் தொடர்பாகவும் குழு கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளது.
	i. குழுவானது கணக்காய்வாளரது முகாமைத்துவ கடிதம் மற்றும் அதற்கான முகாமைத்துவத்தின் பதில்கள் ஆகியவற்றை மீளாய்வுக்கு உட்படுத்தும்.	இணக்கப்பட்டுள்ளது. சபையின் கணக்காய்வு குழுவானது வெளிவாரி கணக்காய்வாளரது அறிக்கையினை நிதியியல் சட்டத்தின் பிரிவுகள் 14 (2) (இ) மற்றும் 13 (7) (அ) ஆகியவற்றுக்கு அமைவாக ஆய்வு செய்த முகாமைத்துவத்தின் பதில்களையும் கவனத்தில் எடுக்கிறது.
	j. வங்கியின் உள்ளகக் கணக்காய்வு விடயங்கள் தொடர்பாக பின்வரும் படிமுறைகளை குழு மேற்கொள்ளுதல் வேண்டும். i. உள்ளக கணக்காய்வு திணைக்களத்தின் நோக்கெல்லை, தொழிற்பாடுகள் மற்றும் வளங்கள் ஆகியவற்றின் போதுமான தன்மையை மீளாய்வுக்கு உட்படுத்தி, திணைக்களம் தனது கடமைகளை நிறைவேற்றுவதற்கான அதிகாரங்களை கொண்டுள்ளமையை திருப்தி செய்தல்.	இணக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு திட்டமானது சபை கணக்காய்வு குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இது உள்ளகக் கணக்காய்வின் நோக்கெல்லை, தொழிற்பாடுகள் மற்றும் வளத் தேவைப்பாடுகள் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

பிரிவு	கோட்பாடு	2022 இல் இணக்கத்தன்மை மட்டம்
ii. உள்ளக கணக்காய்வு நிகழ்ச்சித்திட்டம், உள்ளக கணக்காய்வு செயன்முறைகளின் விளைவுகள் ஆகியன தொடர்பாக மீளாய்வுகளை மேற்கொள்வதுடன் தேவையான போது, உள்ளக கணக்காய்வு திணைக்களத்தின் பரிந்துரைகள் தொடர்பாக பொருத்தமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமையை உறுதி செய்தல்.	இணங்கப்பட்டுள்ளது. உள்ளகக் கணக்காய்வின் திட்டம், மற்றும் செயன்முறைகளின் விளைவுகள் ஆகியவற்றை மீளாய்வு செய்துள்ளதுடன், பரிந்துரைகள் தொடர்பான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை உறுதி செய்கிறது.	
iii. உள்ளக கணக்காய்வு திணைக்களத் தலைவர், சிரேஷ்ட ஊழியர்கள் ஆகியோரது பெறுபேறுகளை மீளாய்வு மற்றும் மதிப்பீடு செய்கிறது.	இணங்கப்பட்டுள்ளது. கணக்காய்வுக் குழுவானது தலைமை உள்ளக கணக்காய்வார் மற்றும் வேலை செயன்முறைகள் மற்றும் உள்ளக கணக்காய்வின் பெறுபேறுகளை ஆய்வு செய்யும். சிரேஷ்ட ஊழியர்களின் செயற்றினானது சபையினால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வு முறையில் தலைமை கணக்காய்வாளரினால் மேற்கொள்ளப்பட்டு அது சபை கணக்காய்வு குழுவுக்கு சமர்ப்பிக்கப்படும். 2022 ஆம் ஆண்டுக்கான ஆய்வு நடைபெற்றது.	
iv. உள்ளகக் கணக்காய்வுத் திணைக்களத்தின் தலைவர், சிரேஷ்ட ஊழியர்கள் மற்றும் வெளிவாரி ஒப்பந்த சேவை வழங்குனர்களது நிமிமனம் மற்றும் விலகல் ஆகியன தொடர்பாக பரிந்துரைகளை வழங்குதல்.	பொருத்தமற்றது. ஆண்டுக்காலப்பகுதியில் அத்தகைய சூழ்நிலைகள் ஏற்பட்டிருக்கவில்லை.	
v. பிரதான உள்ளகக் கணக்காய்வாளர் மற்றும் ஒப்பந்தப் புற சேவை வழங்குனர் ஆகியோர் உள்ளடங்கலாக, உள்ளகக் கணக்காய்வுத் திணைக்களத்தின் சிரேஷ்ட ஊழிய உறுப்பினர்களது பதவி விலகல் தொடர்பாக குழு மதிப்பாய்வுகளை மேற்கொள்வதுடன், பதவிவிலகும் பிரதான உள்ளகக் கணக்காய்வாளர் மற்றும் ஒப்பந்தப் புற சேவை வழங்குனர் முதலிய சிரேஷ்ட ஊழிய உறுப்பினர்கள் தமது பதவிவிலகலுக்கான காரணத்தை சமர்ப்பிக்கவும் உதவுதல்.	பொருத்தமற்றது. ஆண்டுக்காலப்பகுதியில் அத்தகைய சூழ்நிலைகள் ஏற்பட்டிருக்கவில்லை.	
vi. உள்ளக கணக்காய்வு செயற்பாடு என்பதை உறுதி செய்யவும் தாம் கணக்காய்வு செய்யும் நடவடிக்கைகளில் இருந்து சுயாதீனமாக உள்ளதுடன், அது பாரபட்சமற்ற முறையில், தொழில்சார் திறமை மற்றும் போதுமான கவனம் ஆகியவற்றுக்கு இணக்கமாக செய்யப்படுவதனை உறுதி செய்தல்.	இணங்கப்பட்டுள்ளது. வங்கியின் ஆளுகைக் கட்டமைப்பின் படி, பிரதிப் பொது முகாமையாளர் (கணக்காய்வு) நேரடியாக சபை கணக்காய்வு ஊடாக சபைக்கு அறிக்கையிடுவதுடன், வங்கியின் நடவடிக்கைகளில் இருந்து சுயாதீனமாக உள்ளார்.	
k. உள்முக விசாரணைகள் மற்றும் கணக்காய்வு மூலமான முக்கிய கண்டறிதல்கள் மற்றும் அவற்றுக்கான முகாமையின் பதிலளிப்புகள் ஆகியவற்றை குழு பரிசீலிக்க வேண்டும்.	இணங்கப்பட்டுள்ளது. உள்முக விசாரணைகள் மற்றும் கணக்காய்வு மூலமான முக்கிய கண்டறிதல்கள் மற்றும் அவற்றுக்கான முகாமையின் பதிலளிப்புகள் ஆகியவற்றை சபை கணக்காய்வுக் குழு மீளாய்வு செய்துள்ளது. அத்தகைய விசாரணைகளின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டன என்பதையும் உறுதி செய்கிறது.	
l. பிரதம நிதி அதிகாரி, பிரதம உள்ளகக் கணக்காய்வாளர் மற்றும் வெளிவாரிக் கணக்காய்வாளரது ஒரு பிரதிநிதி ஆகியோர் பொதுவாக கூட்டங்களுக்கு வருவார்கள். குழுவானது குறைந்தது இரண்டு கூட்டங்களையாவது நிறைவேற்று பணிப்பாளர்கள் இன்றி, வெளிவாரிக் கணக்காய்வாளர்களுடன் நடாத்தியுள்ளது.	இணங்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில் 14 கூட்டங்கள் நடைபெற்றன. கணக்காய்வாளர் நாயகத் திணைக்களத்தின் பிரதிநிதி 12 கூட்டங்களுக்கு வருகை தந்திருந்தார். பொது முகாமையாளர் பிரதம நிறைவேற்று அதிகாரி சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர், பிரதிப் பொது முகாமையாளர் (கணக்காய்வு) பிரதி பொது முகாமையாளர் (நிதி, நிறுவன திட்டமிடல், மற்றும் தகவல் முகாமைத்துவ முறைமை) மற்றும் கணக்காய்வாளர் பிரதிநிதி ஆகியோர் பொதுவாக கூட்டங்களுக்கு வருவார்கள். மேலதிகமாக வெளியக கணக்காய்வாளருடன் சபை கணக்காய்வுக் குழு மூன்று சுயாதீன கூட்டங்களை பொது முகாமையாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் வங்கியின் உள்ளக கணக்காய்வாளர் இன்றி நடாத்தியது.	

→ வங்கிச் சட்ட கட்டளைகளுடனான இணக்கப்பாடு

பிரிவு	கோட்பாடு	2022 இல் இணக்கத்தன்மை மட்டம்
	<p>m. குழுவானது பின்வருவனவற்றைக் கொண்டிருக்க வேண்டும்:</p> <p>i. அதன் பரப்பெல்லைக்கு உட்பட்ட எந்தவொரு விடயத்திலும் வெளிப்படையான விசாரணைகளை மேற்கொள்ளும் அதிகாரம்.</p> <p>ii. அவ்வாறு செய்வதற்கு வேண்டிய வளங்கள்</p> <p>iii. தகவல்களுக்கான முழுமையான அணுகல் மற்றும்</p> <p>iv. வெளிவாரி தொழில்முறை அறிவுரையைப் பெறும் மற்றும் தேவைப்பட்டால், தொடர்புடைய அனுபவமுடைய வெளிவாரி பங்கேற்க அழைக்கும் அதிகாரம்.</p>	<p>இணக்கப்பட்டுள்ளது.</p> <p>வங்கியின் சபையின் கணக்காய்வுப் பட்டயத்தின் படி:</p> <ul style="list-style-type: none"> ● குழுவானது எந்தவொரு விடயத்தையும் விசாரிக்கும் அதிகாரம் ● அதன் செயற்பாடுகளைக் கொண்டு நாடாத்துவதற்கான வளங்கள் ● தகவல்களுக்கான கிடைப்பளவு மற்றும் ● தேவைப்படின், தொழில்முறை ஆலோசனை பெறும் அதிகாரம் மற்றும் வெளியிலிருந்து அனுபவமுடையவர்களை அழைக்க அதிகாரம் கொண்டுள்ளது <p>குழு அறிக்கையின் பக்கம் 199 முதல் 201 வரை பார்க்கவும்.</p>
	<p>n. விவாதிக்க வேண்டிய விடயங்கள் மற்றிய போதிய முன்னறிவித்தலுடன், குழு வழக்கமாக, சந்திக்க வேண்டும். அத்துடன், அதன் கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அதன் முடிவுகளைப் பதிவு செய்தல் வேண்டும்.</p>	<p>இணக்கப்பட்டுள்ளது.</p> <p>சபைக் கணக்காய்வுக் குழு வழக்கமான கூட்டங்களை கொண்டுள்ளது. மேலதிகமாக கூட்டங்கள் தேவைப்படும் போது அட்டவணைப்படுத்தப்படுகிறது. ஆண்டுக் காலப்பகுதியில் குழு 14 முறை சந்தித்துள்ளதுடன் கூட்ட அறிக்கைகள் பராமரிக்கப்படுகின்றன. சபைக் கணக்காய்வுக் குழு உறுப்பினர்களுக்கு கடமைகள் மற்றும் பொறுப்புகளை நிறைவேற்றும் வகையில் விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் தொடர்பில் நியாயமான அறிவித்தல் வழங்கப்பட்டதுடன், அதன் முடிவுகள் சபை செயலாளரினால் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p>
	<p>o. குழுவானது தகவலளிக்கும் முறையில் பின்வருவனவற்றை வெளிப்படுத்தும்:</p> <p>i. கணக்காய்வுக் குழுவின் நடவடிக்கைகள் பற்றிய விவரங்கள்</p> <p>ii. ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்ற கணக்காய்வுக் குழு கூட்டங்களின் எண்ணிக்கை, மற்றும்</p> <p>iii. ஒவ்வொரு கூட்டங்களுக்குமான தனித்தனி பணிப்பாளர்கள் வருகை பற்றிய விடயங்கள்</p>	<p>இணக்கப்பட்டுள்ளது.</p> <p>சபைக் கணக்காய்வுக் குழு அறிக்கை பக்கம் 199 முதல் 201 வரை பின்வருவனவற்றைப் பார்வையிடுக:</p> <ol style="list-style-type: none"> 1. கணக்காய்வுக் குழுவின் நோக்கம். 2. 2022 ஆண்டு காலத்தில் நடத்தப்பட்ட கூட்டங்களின் எண்ணிக்கை 3. கூட்டங்களுக்கான பணிப்பாளர்களின் வருகை விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன
	<p>p. குழுவின் செயலாளரே கம்பனியின் செயலாளராக அல்லது உள்ளக கணக்காய்வு தலைவராக தொழிற்படுவதுடன் குழுவின் கூட்டங்கள் தொடர்பான விபரமான அறிக்கைகள் பேணப்பட வேண்டும்.</p>	<p>இணக்கப்பட்டுள்ளது.</p> <p>சபையின் செயலாளரே குழுவின் செயலாளராக இருப்பதுடன் கூட்ட அறிக்கைகள் பேணப்படுகின்றன.</p>
	<p>q. நிதி அறிக்கையிடல், உள்ளக கட்டுப்பாடு அல்லது பிற விடயங்கள் தொடர்பான இரகசியமான முறையில், ஊழியர்களால் சாத்தியமான முறைகேடுகள் காரணமாக வினா எழுப்புவதற்கான முறைமையினை குழு மீளாய்வு செய்தல் வேண்டும். அந்த வகையில் அத்தகைய விடயங்கள் தொடர்பான சுயாதீனமான விசாரணை மற்றும் பொருத்தமான பின்தொடரல்கள் ஆகியவற்றுடன் வெளிவாரிக் கணக்காய்வாளர் மற்றும் வங்கியுடனான உறவுமுறைகளை மேற்பார்வை செய்வதற்கான முக்கிய பிரதிநிதியாக தொழிற்படுவதனை உறுதி செய்யும்.</p>	<p>இணக்கப்பட்டுள்ளது.</p> <p>முக்கியமான கண்டறிதல்கள் தொடர்பாக கணக்காய்வுக் குழுவுக்கு அறிக்கையிட்டு கொள்ளை மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஓர் தகவல் தெரிவிக்கும் கொள்கை நடைமுறையில் உள்ளது.</p> <p>பொருத்தமான பின் தொடர் நடவடிக்கைகளுக்கான குறிப்பிடத்தக்க கண்டுபிடிப்புகள் கணக்காய்வுக் குழுவுக்கு தெரியப்படுத்தப்படுகின்றன. கணக்காய்வுக் குழுவானது வெளியக கணக்காய்வாளருடனான வங்கியின் உறவுகளை மேற்பார்வையிடுவதற்கான முக்கிய பிரதிநிதி அமைப்பாகும்.</p>
3 (6) (iii)	<p>சபையின் மனிதவள மற்றும் சம்பளக் குழுக்கள் தொடர்பாக பின்வரும் விதிமுறைகள் பிரயோகிக்கத் தக்கதாக உள்ளது.</p> <p>a. வங்கியின் பணிப்பாளர்கள், பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் முக்கிய முகாமைத்துவ நபர்களது சம்பளம் தொடர்பான கொள்கை (சம்பளங்கள், படிக்க மற்றும் பிற நிதிசார் கொடுப்பனவுகள்) ஒன்றிணைத் தீர்மானிக்கும்.</p>	<p>இணக்கப்பட்டுள்ளது.</p> <p>இயக்குனர்களது சம்பளம் தேசிய சேமிப்பு வங்கிச் சட்டம் 1971 இல் 30 பிரிவு 10 மற்றும் அதன் திருத்தங்களின் படி அமைச்சரினால் தீர்மானிக்கப்படுகிறது. பொது முகாமையாளர் அல்லது பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் முக்கிய நபர்கள் ஆகியோரது சம்பளம் பணிப்பாளர் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிப்பாளர் சபையின் மனித வள மற்றும் சம்பளக் குழுவினால் தீர்மானிக்கப்படுகிறது.</p>

பிரிவு	கோட்பாடு	2022 இல் இணக்கத்தன்மை மட்டம்
	<p>b. பணிப்பாளர்கள், பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் முக்கிய முகாமைத்துவ நபர்கள் ஆகியோருக்கான இலக்குகளை குழு தீர்மானிக்கும்.</p>	<p>இணங்கப்பட்டுள்ளது.</p> <p>தேசிய சேமிப்பு வங்கிச் சட்டம் 1971 இல் 30 பிரிவு 8 மற்றும் அதன் திருத்தங்களின் படி அனைத்து பணிப்பாளர்களும் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்களாக அமைச்சரினால் நியமிக்கப்படுவதனால் இது பணியாளர்களுக்கு பொருத்தமற்றது.</p> <p>பொதுமுகாமையாளர் அல்லது பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் முகாமைத்துவ நபர்களது இலக்குகள் தந்திரோபாய வணிக திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு பிரதான பெறுபேற்றுக் குறிகாட்டிகளுடன் தொடர்புபடுத்தப்பட்டு உருவாக்கப்படுகின்றன.</p>
	<p>c. குழுவானது ஒழுங்கான கால அடிப்படையில் பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் முக்கிய முகாமைத்துவ நபர்களது இலக்குகளுக்கு எதிராக ஆய்வு செய்தல் வேண்டும். அத்துடன் சம்பளங்கள், நன்மைகள் மற்றும் ஏனைய கொடுப்பனவு அடிப்படையிலான ஊக்குவிப்புகள் ஆகியவற்றினை மீளாய்வு செய்வதற்கான அடிப்படையினை உருவாக்குதல் வேண்டும்.</p>	<p>பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பிரதான முகாமைத்துவ அதிகாரிகளின் செயற்றின் ஆய்வுக்கான அளவுகோல்களானது சபைக் குழுவினால் அமைக்கப்பட்ட இலக்குகளுடன் இணங்குகுவதை எதிர்வரும் வருடத்தில் முதல் காலாண்டில் மதிப்பாய்வு செய்யப்படும். இருப்பினும், இது இடம்பெறவில்லை.</p> <p>பெரும்பாலான பணிப்பாளர்களின் பதவிக்காலம் 2023 வருட ஆரம்பத்தில் நிறைவடைந்தது.</p>
	<p>d. பிரதம நிறைவேற்று அதிகாரி தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்படும் போது தவிர, ஏனைய சந்தர்ப்பங்களில் பிரதம நிறைவேற்று அதிகாரி குழுவின் கூட்டங்களுக்கு வருகை தர வேண்டும்</p>	<p>இணங்கப்பட்டுள்ளது.</p> <p>பொது முகாமையாளர் அல்லது பிரதம நிறைவேற்று அதிகாரி தொடர்பான அனைத்து விடயங்களும் விவாதிக்கப்படும் போது தவிர சபையின் அனைத்து கூட்டங்களிலும் கலந்து கொள்வர்.</p>
<p>3 (6) (iv)</p>	<p>சபையின் நியமனக் குழு தொடர்பாக பின்வரும் விதிமுறைகள் பிரயோகிக்கத் தக்கதாக உள்ளது:</p>	
	<p>a. புதிய பணிப்பாளர்கள், பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் முக்கிய முகாமை நபர்களின் தெரிவு அல்லது நியமனம் தொடர்பான கொள்கை ஒன்றினை குழு நடைமுறைப்படுத்தல் வேண்டும்.</p>	<p>பணிப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள், மற்ற இரண்டு பணிப்பாளர்களும் வங்கிச் சட்டத்தின் படி முன்னாள் அலுவலர்கள் தேசிய சேமிப்பு வங்கிச் சட்டத்தின் படி பணிப்பாளர்கள் அமைச்சரினாலேயே நியமிக்கப்படுகிறார்கள்.</p> <p>பிரிவு 11 - பணிப்பாளர் சபையின் ஒரு பணிப்பாளரை தலைவராக அமைச்சர் நியமிப்பார்.</p> <p>பிரிவு 26 - பணிப்பாளர் சபையானது தகமையான, பொருத்தமான ஒருவரை பொது முகாமையாளராக நியமிக்க அவரே பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் தொழிற்படுவார்.</p> <p>முக்கிய முகாமை நபர்கள் நியமன விடயங்கள் இணக்கமாக உள்ளது. பணிப்பாளர் சபையானது, சபையின் நியமனக் குழுவின் பரிந்துரையின் பேரில் முக்கிய முகாமை நபர்களை நியமிக்கும்.</p>
	<p>b. தற்போதைய பணிப்பாளர்களின் மீள் தேர்தலை குழுவானது கருத்திற் கொள்ளும் (அல்லது கருத்திற் கொள்ளாதுவிடும்).</p>	<p>பொருத்தமற்றது.</p> <p>தேசிய சேமிப்பு வங்கிச் சட்டத்தின் படி 5 பணிப்பாளர்கள் அமைச்சரினாலேயே நியமிக்கப்படுகிறார்கள். ஏனைய இருவரும் தேசிய சேமிப்பு சட்டத்தின் பிரகாரம் பதவி வழிப்பணிப்பாளர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.</p>
	<p>c. பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் முக்கிய முகாமை நபர்கள் பதவிகளுக்கான நியமனம் அல்லது பதவி உயர்வுக்கான தகமை மூலப்பிரமாணங்களை குழு உருவாக்குதல் வேண்டும்.</p>	<p>இணங்கப்பட்டுள்ளது.</p> <p>தேசிய சேமிப்பு வங்கிச் சட்டம் 1971 இல் 30 மற்றும் அதன் திருத்தங்களின் படி, பணிப்பாளர் சபையின் இணங்கப்பட்ட நடைமுறையுடன் பொது முகாமையாளர் நியமிக்கப்படுகின்றார். பணிப்பாளர் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட, முக்கிய முகாமை நபர்கள் பதவிக்கு தகமை பெறுவதற்கான மூலப்பிரமாணங்களைக் குறிப்பிடும் பதவியுயர்வுக் கொள்கையானது நடைமுறையில் உள்ளது.</p>
	<p>d. இக் கட்டளைகளின் கட்டளை 3(3) மற்றும் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவான முறையில், பணிப்பாளர்கள், பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் முக்கிய முகாமை நபர்கள் ஆகியோர் தமது பதவிகளுக்கு தகமையானவர்களாகவும் பொருத்தமானவர்களாகவும் இருப்பதனை குழு உறுதி செய்து கொள்ளுதல் வேண்டும்.</p>	<p>இணங்கப்பட்டுள்ளது.</p> <p>பணிப்பாளர்கள் மற்றும் பொது முகாமையாளர் அல்லது பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோரது ஒப்பமிடப்பட்ட சத்தியக் கடதாசிகள் மற்றும் பிரகடனங்கள் ஆகியன சபை செயலாளரினால் பெறப்பட்டு, அதே ஆவணங்கள் பிரதம முகாமை நபர்களிடமிருந்து மனிதவள அபிவிருத்திப் பிரிவனால் சேகரிக்கப்பட்டு தகமை மற்றும் பொருத்தமான தன்மையை மதிப்பிட்டு இலங்கை மத்திய வங்கிக்கு அனுப்பி வைக்கப்படும்.</p>

→ வங்கிச் சட்ட கட்டளைகளுடனான இணக்கப்பாடு

பிரிவு	கோட்பாடு	2022 இல் இணக்கத்தன்மை மட்டம்
	e. காலத்துக்குக் காலம் குழுவானது இளைப்பாறும் பணிப்பாளர்கள் மற்றும் பிரமத முகாமை நபர்கள் ஆகியோரது தொடர்ச்சித் தன்மை ஏற்பாடுகளுக்கான மேலதிக அல்லது புதிய நிபுணத்துவத் தேவைப்பாடுகளை கருத்தில் கொள்ளும்.	இணக்கப்பட்டுள்ளது. தலைவர், பணிப்பாளர்கள் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியவர்களது நியமன விடயங்கள் தேசிய சேமிப்பு வங்கிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. பிரதம முகாமை நபர்களது நியமனங்கள் சபையின் நியமனக் குழுவின் பரிந்துரைகளின் பேரில், பணிப்பாளர் சபையினால் மேற்கொள்ளப்படும்.
	f. குழுவானது ஒரு சுயாதீன பணிப்பாளரினால் தலைமை வகிக்கப்படுதல் வேண்டும்.	இணக்கப்பட்டுள்ளது. குழுவானது சுயாதீனமான நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளரினால் தலைமை வகிக்கப்படுகின்றது.
3 (6) (v)	சபையின் ஒருங்கிணைந்த இடர் முகாமைக் குழு:	
	a. குழுவானது இடர் வகைகளை மேற்பார்வை செய்யும் குறைந்தபட்சம் மூன்று நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்கள், பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் பிரமத முகாமை நபர்களைக் கொண்டிருக்கும்.	இணக்கப்பட்டுள்ளது. பொது முகாமையாளர் மற்றும் பிரதம இடர் அதிகாரி இடர்களை முகாமை செய்ய பொறுப்புடையவர். அதாவது கடன் இடர் முகாமை, சந்தை மற்றும் திரவத்தன்மை இடர் முகாமை மற்றும் தொழிற்பாட்டு இடர் மற்றும் மூலோபாய இடர். இணக்குவிப்பு அதிகாரி அனைத்து கூட்டங்களுக்கும் அழைக்கப்படுவர். ஏனைய பிரமத முகாமை நபர்கள் மற்றும் ஊழியர்கள் தேவைக்கு ஏற்ப அழைக்கப்படுவர். சபையானது பிரமத முகாமை நபர்களுடன் அவர்களது அதிகாரம் மற்றும் பொறுப்புகளிப்படையில் நெருக்கமாக பணிபுரிகிறது.
	b. குழுவானது வங்கியின் இடர்கள் அதாவது, கடன், சந்தை, திரவத்தன்மை, தொழிற்பாட்டு மற்றும் தந்திரோபாய இடர்கள் ஆகியவற்றை மாதாந்த அடிப்படையில் பொருத்தமான இடர் குறிகாட்டிகள் மற்றும் முகாமைத் தகவல் முறைமை ஊடாக மதிப்பிடும். சேய்க் கம்பனிகள் மற்றும் துணைக் கம்பனிகளுக்கு, இடர் முகாமைத்துவமானது வங்கி மட்டத்திலும் குழு மட்டத்திலும் மேற்கொள்ளப்படும்.	இணக்கப்பட்டுள்ளது. கடன் இடர் முகாமை, சந்தை மற்றும் திரவத்தன்மை இடர் முகாமை மற்றும் தொழிற்பாட்டு இடர் முகாமை ஆகியன சபையின் ஒருங்கிணைந்த இடர் முகாமைக் குழுவின் பரிந்துரையின் பேரில் சபையினால் அங்கீகரிக்கப்படும். இடர் முகாமைப் பிரிவு சபையினால் அங்கீகரிக்கப்பட்ட இடர் ஏற்பு எல்லையின் அடிப்படையில் வங்கி மற்றும் குழு அடிப்படையில் இடர் குறிகாட்டிகளில் மாதாந்த அறிக்கைகளை சபையின் ஒருங்கிணைந்த இடர் முகாமைக் குழுவின் ஊடாக சபைக்கு மாதாந்த அடிப்படையில் அறிக்கையிடும்.
	c. குழுவானது பிரத்தியேகமான அளவுசார் மற்றும் பண்புசார் இடர் மட்டங்களை கடன் குழு மற்றும் சொத்துப் பரிப்புக் குழு முதலிய அனைத்து முகாமை மட்டக் குழுக்களுக்கும் மீளாய்வு செய்து இடர் குறிகாட்டிகளை காலரீதியாக அறிக்கையிடுதல் வேண்டும்.	இணக்கப்பட்டுள்ளது. சபையானது கடன் குழு போன்ற முகாமைத்துவ மட்ட குழுக்களின் அறிக்கைகளை ஆய்வு செய்யும். முதலீட்டு குழு மற்றும் சொத்து மற்றும் பொறுப்பு முகாமைத்துவ குழு இடர்களை முகாமைசெய்வதற்கான பண்பு மற்றும் வினைத்திறனின் ஆராயும் மற்றும் காலரீதியாக அறிக்கையிடப்படும் இடர்கள் முகாமைசெய்யப்படுதலை உறுதிப்படுத்தும். சபை ஒன்றிணைந்த இடர் முகாமைத்துவக் குழுவினால் அனைத்து முகாமை மட்ட இடர்களை முகாமை செய்வதற்கான பண்பு மற்றும் வினைத்திறன் ஆய்வு செய்யப்படும்.
	d. குழுவானது பிரத்தியேகமான இடர்களின் விளைவுக்கு பொருத்தமான திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும்.	இணக்கப்பட்டுள்ளது. சபையினால் தீர்மானிக்கப்பட்ட நிலைகளை விட உயர்வான குறித்த இடர் நிலைமைகளை குறைப்பதற்கு பொருத்தமான திருத்த நடவடிக்கைகள் ஒழுங்குமுறை மற்றும் கொள்கைநிலை தேவைப்பாட்டிற்கு ஏற்ப சபையினால் மேற்கொள்ளப்படும்.
	e. குழுவானது பிரத்தியேக இடர்களைக் குறைக்கும் வகையில் குறைந்தபட்சம் காலாண்டுக்கு ஒரு முறையேனும் கூடுதல் வேண்டும்.	இணக்கப்பட்டுள்ளது. முடிந்த ஆண்டின் போது குழு 5 கூட்டங்களைக் கூட்டியிருந்தது. கூட்டங்கள் மற்றும் சமூகமளித்தோர் தொடர்பான விபரங்கள் பக்கம் 205 இல் வழங்கப்பட்டுள்ளன.

பிரிவு	கோட்பாடு	2022 இல் இணக்கத்தன்மை மட்டம்
	<p>f. குழுவினால் அல்லது வங்கி மேற்பார்வைகளுக்குப் பொறுப்பாக பணிப்பாளர் அவர்களால் பரிந்துரை செய்யப்பட்ட பிரத்தியேகமான இடர்களுக்குப் பொறுப்பானவர்கள் திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாத போது குழுவானது பொறுப்பான அதிகாரிகள் மீது பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.</p>	<p>இணங்கப்பட்டுள்ளது. குறித்த விடயங்களை கையாள்வதற்கு வங்கியானது ஒழுங்குமுறை நடைமுறையினை நிறுவியுள்ளது. வருடத்தினுள் அதற்கான எந்த தேவைப்பாடும் ஏற்படவில்லை.</p>
	<p>g. குழுவானது பணிப்பாளர் சபைக்கு ஒவ்வொரு கூட்டமும் முடிவடைந்து ஒரு வாரத்தினுள் பிரத்தியேகமான விடயங்களில் பணிப்பாளர் சபையின் ஆலோசனைகளுக்காக இடர் மதிப்பீட்டு அறிக்கை ஒன்றினை சமர்ப்பிக்கும்.</p>	<p>இணங்கப்பட்டுள்ளது. இடர் முகாமைத்தவ அறிக்கை மற்றும் பரிந்துரைகளுடன் கூட்டம் தொடர்பான விபரமான அறிக்கை அடுத்துவரும் சபைக் கூட்டத்தில் வழங்கப்படும்.</p>
	<p>h. குழுவானது வங்கியின் தொடர்புபட்ட சட்டம், ஒழுங்குவிதி முறைகள், ஒழுங்குவிதி கட்டளைகள், உள்ளகக் கட்டுப்பாடுகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளுக்கு இணக்கமான தன்மையினை உறுதி செய்யும் இணக்கப்பாட்டு செயல்முறை ஒன்றினை உருவாக்குதல் வேண்டும்.</p>	<p>இணங்கப்பட்டுள்ளது. தொழிற்பாட்டுப் பகுதிகளில் வங்கியின் தொடர்புபட்ட சட்டம், ஒழுங்குவிதிமுறைகள், ஒழுங்குவிதி கட்டளைகள், உள்ளகக் கட்டுப்பாடுகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளுக்கு இணக்கமான தன்மையினை உறுதி செய்யும் இணக்கப்பாட்டு செயல்முறை ஒன்றினை உருவாக்கியுள்ளது. இத் தொழிற்பாடானது அர்ப்பணிப்பான இணக்கப்பாட்டு அலுவலர் ஒருவருக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. அவர் காலத்தியான அடிப்படையில், சபையின் ஒருங்கிணைந்த இடர் முகாமைத்துவக் குழு, கணக்காய்வுக் குழு மற்றும் சபைக்கு அறிக்கையிடுவார்.</p>
3 (7)	தொடர்புபட்ட தரப்பினர் ஊடுசெயல்கள்	
3 (7) (i)	<p>எந்தவொரு நபருடனும் தொடர்புபடும் எந்தவொரு ஊடுசெயல் தொடர்பிலும் அக்கறை முரண்பாடுகள் எழாமையை உறுதி செய்யும் படிமுறைகளை சபை உருவாக்குதல் வேண்டும்.</p>	<p>இணங்கப்பட்டுள்ளது. சபையினால் அங்கீகரிக்கப்பட்ட உறவுமுறைத் தரப்பினர், அவர்களது ஊடுசெயல்கள் மற்றும் பணிப்பாளர் சபையின் அக்கறை முரண்பாடுகளை நீக்கும் வகையில் மிகச் சாதகமான அணுகுமுறைகளை உறவுமுறைத் தரப்பினருக்கு வழங்குவதைத் தவிர்க்கும் வரையறைகள் ஆகியன உள்ளிட்ட உறவுமுறைத் தரப்பினர் ஊடுசெயல் கொள்கையானது நடைமுறையில் உள்ளது. பணிப்பாளர்கள் தனித்தனியாக தமது உறவுமுறைத் தரப்பினர் ஊடுசெயல்கள் தொடர்பாக வெளிப்படுத்துமாறு கோரப்படுகின்றனர். இத்தகைய உடுசெயல்கள் தன்னியக்கமான முறை ஒன்றின் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.</p>
3 (7) (ii)	<p>இக் கட்டளையில் தொடர்புபட்ட தரப்பினர் தொடர்பான ஊடுசெயல்கள் வகைகள் உள்ளடக்கப்படல் வேண்டும்.</p>	<p>இணங்கப்பட்டுள்ளது. சபையால் அங்கீகரிக்கப்பட்ட உறவுமுறைத் தரப்பினர் பரிவர்த்தனைக் கொள்கை பின்வரும் பரிவர்த்தனைகளை உள்ளடக்கியது: (அ) நாணய சபையினால் வரையறுத்துள்ள படி அதிகபட்ச இடவசதிகளை வழங்குதல் (ஆ) வைப்பு, கடன் மற்றும் முதலீடு வடிவத்தில் வங்கியில் எந்தவொரு பொறுப்புகளை உருவாக்குதல் (இ) நிதி அல்லது நிதி சாராத எந்தவொரு சேவையையும் வங்கிக்கு வழங்குதல் அல்லது பெறுதல். (ஈ) வங்கி மற்றும் எந்தவொரு தொடர்புடைய தரப்பினருக்கும் இடையில் அறிக்கையில் மற்றும் தகவல் தொடர்புகளை உருவாக்குதல் அல்லது பராமரித்தல். இது அத்தகைய தொடர்புடைய கட்சிகளுக்கு நன்மை தரக்கூடிய ரகசிய அல்லது உணர்திறன் வாய்ந்த தகவல்களைப் பகிர் வழிவகுக்கும். இது தொடர்பான தகவல் குறிப்பு 49.5 “உறவுமுறைத் தரப்பினர்” இல் பக்கம் 361 இல் வழங்கப்பட்டுள்ளது.</p>

→ வங்கிச் சட்ட கட்டளைகளுடனான இணக்கப்பாடு

பிரிவு	கோட்பாடு	2022 இல் இணக்கத்தன்மை மட்டம்
3 (7) (iii)	மேலே கட்டளை 3 (7) (எ) இல் குறிப்பிடப்பட்டுள்ள படி, வங்கியானது ஊடுசெயல்களில் ஈடுபடும் பிற தரப்பினரை விட உறவுமுறைத் தரப்பினருக்கு "மிக சாதகமான கையாள்கை" வழங்கப்படவில்லை என்பதை இணங்கும் வகையில் உறவுமுறைத் தரப்பினருடன் ஊடுசெயல்களில் ஈடுபடவில்லை என உறுதி செய்ய வேண்டும்.	<p>இணங்கப்பட்டுள்ளது.</p> <p>வங்கியின் தொடர்புள்ள தரப்பினரின் கொடுக்கல்வாங்கல் கொள்கையானது ஏனைய வாடிக்கையாளரை விட தொடர்புபட்ட தரப்பினருக்க மிக சாதகமான சலுகைகள் கிடைப்பதை தடுக்கிறது. .</p> <p>இது பின்வருவனவற்றை உள்ளடக்கும்::</p> <p>(அ) வங்கியின் ஒழுங்குபடுத்தப்பட்ட மூலதனத்தில் பரிந்துரைக்கப்பட்ட சதவீதத்திற்கு மேற்பட்ட "மொத்த தேறிய கடன்வசதிகள்" தொடர்புபட்ட தரப்பினருக்கு வழங்கல்</p> <p>(ஆ) வங்கியின் சிறந்த வட்டி வீதினை விட குறைவான வட்டியினை அறிவிடுதல் அல்லது தொடர்பற்ற தரப்பினரை விட அதிக வைப்புக்கான வட்டியினை தொடர்புபட்ட கொடுக்கல் வாங்கலுக்கு செலுத்துதல்</p> <p>(இ) தொடர்பற்ற தரப்பினருடனான சாதாரண வணிகத்திற்கு மேலான வகையில், சாதகமான விதிமுறைகள், வியாபார நடத்தினை மூடுதல்/ விலக்குதல்/சலுகைகள் போன்ற முன்னுரிமைகளை வழங்கல்</p> <p>(ஈ) மதிப்பீட்டு செயல்முறை இல்லாமல் சேவைகள் வழங்குதல் அல்லது பெறுதல்</p> <p>(உ) இரகசிய தன்மையுடைய விபரங்களை தொடர்புபட்ட தரப்பினருடன் பங்கிட அறிக்கையில் மற்றும் தகவல் பரிமாற்ற முறையினை கொண்டிருத்தல்</p> <p>அத்தகைய ஊடுசெயல்களை அடையாளம் காட்டும் வகையில் பணிப்பாளர்களிடமிருந்து வருடாந்த வெளிப்படுத்தல்கள் பெறப்படுகின்றன. வங்கியானது ஊடுசெயல்களில் ஈடுபடும் பிற தரப்பினரை விட உறவுமுறைத் தரப்பினருக்கு "மிக சாதகமான கையாள்கை" வழங்கப்படவில்லை என்பதை காலரீதியாக அடையாளம் காண்பதற்கான முறைமைகள் செயற்பாட்டில் உள்ளன. வழக்கமான முறையில் உறவுமுறைத் தரப்பினருடன் இடம்பெற்ற ஊடுசெயல்கள் நிதிக் கூற்றுக்களின் "உறவுமுறைத் தரப்பினர்" குறிப்பு 49.5 பக்கம் 361 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.</p>
3 (7) (iv)	ஒரு வங்கி எந்தவொரு பணிப்பாளர்களுக்கோ அல்லது அத்தகைய பணிப்பாளர்களின் நெருக்கமான உறவினருக்கோ ஒரு வசதியளித்தல் பணிப்பாளர் சபையினால் கருத்தில் கொள்ளப்படும் பணிப்பாளர் தவிர்த்த, மூன்றில் இரண்டு பங்கான பணிப்பாளர்கள் சாதகமாக வாக்களித்து அங்கீகரிக்கப்படாதவிடத்து, அத்தகைய வசதியளித்தல் ஒன்றை வழங்குதல் ஆகாது.	<p>இணங்கப்பட்டுள்ளது.</p> <p>அத்தகைய நிகழ்வுகள் இவ்வாண்டில் பதிவு செய்யப்படவில்லை.</p>
3 (7) (v)	<p>a. ஒரு நபருக்கு அல்லது அவரது நெருக்கமான உறவினருக்கு அல்லது அத்தகைய நபர் கணிசமான அக்கறையைக் கொண்டுள்ள ஏதேனும் கருதுபொருள்களுக்கு ஏதேனும் வசதிகள் வழங்கப்பட்டு, அத்தகைய நபர் பிற்பட்ட காலங்களில் வங்கியின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டால், அவர் பணிப்பாளராக நியமிக்கப்பட்டு ஒரு வருட காலப்பகுதியினுள் நான்கு சபையினால் அங்கீகரிக்கப்பட்ட அவசியமான பிணையினை பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகள் வங்கியினால் மேற்கொள்ளப்படுதல் வேண்டும்.</p> <p>b. கட்டளை 3 (7) (v) மேற்குறிப்பிட்டவாறு பாதுகாப்பு வழங்கப்படாதவிடத்து, வங்கியானது குறித்த தங்கியிருத்தலுக்கான பணம் மற்றும் அதற்கான வட்டி ஏதேனும் இருப்பின் அவற்றை வழங்கும் போது குறிப்பிட்ட நேரத்தில் அல்லது பணிப்பாளர் பதவி ஏற்றதிலிருந்து 18 மாதம் என்பவற்றுள் முன்னரான திகதியில் மீளப்பெற தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.</p>	<p>இணங்கப்பட்டுள்ளது.</p> <p>சபையின் செயலாளர் பணிப்பாளர்களை ஆட்சேர்க்கமுன் அவர்களிடமிருந்து வெளிப்படுத்தலினை பெறுவதோடு அவர்கள் ஏதேனும் மேலதிக கொடுக்கல்வாங்கல்களை வெளிப்படுத்த வேண்டும்.</p> <p>இணங்கப்பட்டுள்ளது.</p> <p>இணங்குதல் பிரிவானது செயல்முறையினை இந்த ஒழுங்குமுறையுடன் மேற்பார்வை செய்கிறது மற்றும் காலாண்டு அறிக்கையினை சபைக்கு சமர்ப்பிக்கிறது.</p>

பிரிவு	கோட்பாடு	2022 இல் இணக்கத்தன்மை மட்டம்
	<p>c. மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு இணங்காத பணிப்பாளர்கள் பணிப்பாளர் அலுவலகத்திலிருந்து நீக்கப்படுவதுடன் அது தொடர்பில் வங்கி பொது மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.</p> <p>d. இந்த உப கட்டளையானது, தங்கியிருந்தல் வசதி வழங்கப்படும் போது வங்கியின் ஊழியராக இருந்து மற்றும் வங்கியினால் ஊழியருக்கு வழங்கப்படும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பணிப்பாளர்களுக்கு பொருந்தாது.</p>	
3 (7) (vi)	<p>வங்கியின் ஊழியர்களுக்கு வழங்கப்படத்தக்கதான அடிப்படையில் அமைந்த திட்டம் ஒன்று தவிர்ந்த ஏனைய வசதிகளை அல்லது “மிக சாதகமான கையாள்கையை” வங்கி வழங்குதல் ஆகாது.</p>	<p>இணங்கப்பட்டுள்ளது.</p> <p>வங்கியின் ஊழியர்களுக்கு வழங்கப்படத்தக்கதான அடிப்படையில் அமைந்த திட்டம் ஒன்று தவிர்ந்த ஏனைய வசதிகள் ஊழியருக்கு வழங்கப்படவில்லை. வங்கி ஊழியர்கள் சுற்றுநிருபம் மூலம் வங்கியின் ஏனைய ஊழியருக்கு அல்லது நெருக்கமான உறவுகளுக்கு மிக சாதகமான கையாள்கையை மேற்கொள்வதை தவிர்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>
3 (7) (vii)	<p>கட்டளை 3 (7) (v) மற்றும் 3 (7) (vi) ஆகியவற்றின் படி வங்கியினால் எந்தவாரு வசதியளித்தல்களும் அல்லது அது தொடர்பான வட்டிகளும் நாணய சபையின் முன் அனுமதியின்றி மேற்கொள்ளப்படலாகாது. அத்துடன், அத்தகைய அனுமதியின்றிய மாற்றல்கள் பெறுமதியற்றவையாகவும் செல்லுபடியற்றவையாகவும் இருக்கும்.</p>	<p>இணங்கப்பட்டுள்ளது.</p> <p>அத்தகைய நிகழ்வுகள் இவ்வாண்டில் பதிவு செய்யப்படவில்லை.</p>
3 (8)	<p>வெளிப்படுத்துகை</p>	
3 (8) (i)	<p>சபை பின்வருவனவற்றை உறுதிப்படுத்த வேண்டும்:</p> <p>a. வருடாந்த கணக்காய்வு செய்யப்பட நிதிக் கூற்றுக்கள் மற்றும் காலாண்டு நிதிக் கூற்றுக்கள் யாவும் மேற்பார்வை மற்றும் ஒழுங்குவிதி அமைப்புக்களினால் பரிந்துரைக்கப்பட்ட பொருத்தமான கணக்கீட்டு நியமங்களுக்கு அமைவான வடிவில் தயாரித்து முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.</p> <p>b. அத்தகைய கூற்றுக்கள் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிமூலப் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்பட வேண்டும்.</p>	<p>இணங்கப்பட்டுள்ளது.</p> <p>இணங்கப்பட்டுள்ளது.</p>
3 (8) (ii)	<p>சபையானது பின்வரும் குறைந்தபட்ச வெளிப்படுத்தல்களை ஆண்டறிக்கையில் வெளிப்படுத்த வேண்டும்.</p> <p>a. வருடாந்த கணக்காய்வு செய்யப்பட்ட நிதிக் கூற்றுக்கள் பொருத்தமான கணக்கீட்ட நியமங்கள் மற்றும் விசேட வெளிப்படுத்தல்கள் உள்ளடங்கலான ஒழுங்குவிதி தேவைப்பாடுகளுக்கு இணங்கமாக தயாரிக்கப்பட்டுள்ளன என்னும் கூற்று.</p>	<p>இணங்கப்பட்டுள்ளது.</p> <p>வருடாந்த கணக்காய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிதிக் கூற்றுக்கள் யாவும் மேற்பார்வை மற்றும் ஒழுங்குவிதி அமைப்புக்களினால் பரிந்துரைக்கப்பட்ட பொருத்தமான கணக்கீட்டு நியமங்களுக்கு அமைவான வடிவில் தயாரித்து முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன என்பதற்கான வெளிப்படுத்தல் பக்கம் 245 இல் “நிதி அறிக்கையிடலுக்கான பணிப்பாளர் பொறுப்பு” மற்றும் “பொது முகாமையாளர் மற்றும் சிரேஷ்ட பிரதி பொது முகாமையாளர் (நிதி நிறுவன திட்டமிடல் மற்றும் முகாமை தகவல் முறைமை) பொறுப்பு பற்றிய கூற்று” பக்கம் 249 இல் தரப்பட்டுள்ளது.</p>

→ வங்கிச் சட்ட கட்டளைகளுடனான இணக்கப்பாடு

பிரிவு	கோட்பாடு	2022 இல் இணக்கத்தன்மை மட்டம்
	b. வங்கியின் நிதி அறிக்கையிடல் முறைமையானது நிதி அறிக்கையிடலின் நம்பகத்தன்மை மற்றும் வெளிவாரித் தேவைகளுக்கான நிதிக் கூற்றுக்கள் பொருத்தமான கணக்கீட்டுக் கோட்பாடுகள் மற்றும் ஒழுங்கு விதிமுறை தேவைப்பாடுகளுக்கு இணக்கமாகத் தயாரிக்கப்பட்டுள்ளன என்பன தொடர்பாக நியாயமான உறுதிப்பாட்டை வழங்கும் வகையில் வங்கியின் உள்ளகக் கட்டுப்பாட்டு முறைமையானது உறுதி செய்கிறது என்பது தொடர்பான பணிப்பாளர் சபையின் அறிக்கை.	இணங்கப்பட்டுள்ளது. வங்கியின் நிதி அறிக்கையிடல் முறைமையானது நிதி அறிக்கையிடலின் நம்பகத்தன்மை மற்றும் வெளிவாரித் தேவைகளுக்கான நிதிக் கூற்றுக்கள் பொருத்தமான கணக்கீட்டுக் கோட்பாடுகள் மற்றும் ஒழுங்கு விதிமுறை தேவைப்பாடுகளுக்கு இணக்கமாகத் தயாரிக்கப்பட்டுள்ளன என்பதனை ஆண்டறிக்கையின் பின்வரும் அறிக்கைகள் உள்ளடக்குகின்றன: பணிப்பாளர்களது ஆண்டறிக்கை பக்கம் 239 முதல் 244. நிதி அறிக்கையிடலுக்கான பணிப்பாளர் சபையின் பொறுப்புக்கள் பற்றிய கூற்று பக்கம் 245. நிதி அறிக்கையிடல் தொடர்பிலான உள்ளக கட்டுப்பாடு பற்றிய கூற்று பக்கம் 246 முதல் 247.
	c. 31 டிசம்பர் 2008 இன் பின்னர் தயாரித்துப் பிரசுரிக்கப்பட்ட எந்தவொரு கூற்றுக்கள் தொடர்பான மேலே 3 (8)(ii) (b) இல் குறிப்பிட்ட உள்ளகக் கட்டுப்பாடுகளின் பயனுறுதி தொடர்பான வெளிவாரிக் கணக்காய்வாளரது சான்றுப்படுத்துகை	இணங்கப்பட்டுள்ளது. பக்கம் 248 இலுள்ள வங்கியினால் பெற்றுக்கொள்ளப்பட்ட உள்ளகக் கட்டுப்பாடுகள் மீதான சுயாதீனமான உறுதிப்படுத்தல் அறிக்கையினைப் பார்வையிடுக.
	d. பணிப்பாளர்களது விபரங்கள்: 1. பெயர்கள், தகவல் மற்றும் பொருத்தமான தன்மை உள்ளடங்கலாக 2. வங்கியுடனான ஊடுசெயல்கள் மற்றும் 3. வங்கியால் செலுத்தப்பட்ட மொத்த கட்டணங்கள் அல்லது சம்பளங்கள்	இணங்கப்பட்டுள்ளது. 2022 நிதியாண்டின் போதான பணிப்பாளர்களது விபரங்கள் பக்கம் 184 முதல் 186 இல் வழங்கப்பட்டுள்ளன. தற்போதைய பணிப்பாளர்களின் விபரம் பக்கம் 170 முதல் 172 இல் வழங்கப்பட்டுள்ளது. பக்கம் 361 இல் உள்ள நிதிக் கூற்றுக்களின் குறிப்பு 49.5 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. பக்கம் 361 இல் உள்ள நிதிக் கூற்றுக்களின் குறிப்பு 49.5 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
	e. மொத்த நிகர தங்கியிருத்தல் என்பது ஒவ்வொரு உறவுமுறைத் தரப்பினருக்கும் உரிய வகையில் 3 (7) (iii) இல் வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு உறவுமுறைத் தரப்பினருக்கும் மொத்த நிகர தங்கியிருத்தலானது என்பது உரிய வகையில் வங்கியின் ஒழுங்குமுறை மூலதன வீதாசாரத்தின் படி வெளிப்படுத்தப்பட்டுள்ளது.	இணங்கப்பட்டுள்ளது. மொத்த நிகர தங்கியிருத்தலானது என்பது உரிய வகையில் வங்கியின் ஒழுங்குமுறை மூலதன வீதாசாரத்தின் படி பக்கம் 361 இல் உள்ள நிதிக் கூற்றுக்களின் குறிப்பு 49.5.3 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
	f. பிரதம முகாமை நபர்களுக்கு வங்கியினால் செலுத்தப்பட்ட மொத்த சம்பளப் பெறுமதி மற்றும் பிரதம முகாமை நபர்களுக்கு வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட ஊடுசெயல்களின் மொத்தப் பெறுமதி, சம்பளங்கள் என்னும் பரந்த வகையினுள் உள்ளடக்கப்படல்.	இணங்கப்பட்டுள்ளது. பக்கம் 361 இல் உள்ள நிதிக் கூற்றுக்களின் குறிப்பு 49.5.1 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
	g. வருடாந்த கூட்டாண்மை ஆளுகை அறிக்கைகளில் உள்ள கட்டளைகள் தொடர்பான வெளிவாரிக் கணக்காய்வாளரது சான்றுப்படுத்தல்.	இணங்கப்பட்டுள்ளது. வெளிவாரிக் கணக்காய்வாளரது சான்றுப்படுத்தலானது நிறுவன ஆளுகை கட்டளை இல 12.2007 ஆண்டின் படி பெறப்பட்டுள்ளது. கணக்காய்வாளர்கள் அனைத்து கண்டுபிடிப்புகளும் கூட்டாண்மை ஆளுகை அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
	h. பாதுகாப்புத் தேவைப்பாடுகள், ஒழுங்கு விதிகள், சட்டங்கள், உள்ளகக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றுடனான இணக்கப்பாடுகள் மற்றும் ஏதேனும் பொருண்மையான இணக்கப்பாடினமைக்காக மேற்கொள்ளப்பட்ட திருத்த நடவடிக்கைகள் ஆகியன பற்றிய விபரத்தை வழங்கும் ஓர் அறிக்கை.	இணங்கப்பட்டுள்ளது. நிதி அறிக்கைளிடல் தொடர்பிலான பணிப்பாளர் பொறுப்பு பக்கம் 245 இல் பாதுகாப்புத் தேவைப்பாடுகள், ஒழுங்குவிதிகள், சட்டங்கள், உள்ளகக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றுடனான இணக்கப்பாடுகள் மற்றும் ஏதேனும் பொருண்மையான இணக்கப்பாடினமைக்காக மேற்கொள்ளப்பட்ட திருத்த நடவடிக்கைகள் ஆகியன பற்றிய விபரத்தை வழங்குகிறது.

பிரிவு	கோட்பாடு	2022 இல் இணக்கத்தன்மை மட்டம்
	i. வங்கியின் இடர் முகாமைத்துவம் தொடர்பான குறைபாடுகள், இலங்கை மத்திய வங்கியின் வங்கி மேற்பார்வைக்கான பணிப்பாளரினால் குறித்துக் காட்டப்பட்டு, அத்தகைய விடயங்கள் நாணய சபையினால் பொது மக்களுக்கு வெளிப்படுத்தமாறு பணிக்கப்பட்டு இருப்பின், அத்தகைய விடயங்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட திருத்த நடவடிக்கைகள் உள்ளடங்கலான ஒழுங்குவிதி மற்றும் மேற்பார்வை கூற்று ஒன்று.	இணங்கப்பட்டுள்ளது.
3 (9)	நிலைமாறுகை மற்றும் ஏனைய பொதுவான ஏற்பாடுகள்.	
3 (9) (i)	இந்த நியமத்துடனான இணக்கப்பாடானது ஜனவரி 1, 2008 முதல் ஆரம்பமாகும் மற்றும் அனைத்து உரிமம் பெற்ற வணிக வங்கிகளும் ஜனவரி 1, 2009 அல்லது அதற்கு முன்னராக, குறிப்பாக நீடிக்கப்பட்ட இணக்கப்பாட்டு திகதிகள் குறிப்பிடப்பட்ட பகுதிகள் தவிர, இந்த நியமத்தின் பரிந்துரைகளுடன் முழுமையாக இணங்க வேண்டும்.	இணங்கப்பட்டுள்ளது. வங்கி பொருத்தமான நிலைமாறுகை ஏற்பாடுகளுடன் இணங்கியுள்ளது.
3 (9) (ii)	இலங்கையில் குறித்த சட்டங்களுக்கு அமைவாக தோற்றுவிக்கப்பட்ட வங்கிகள் தொடர்பில் சபையானது குறித்த சட்டத்திற்கு அமைவாக தொழிற்படலாம் மற்றும் குறித்த சட்டத்தின் அனைத்து பரிந்துரைகளுக்கும் ஏற்புடையவாறு செய்யவேண்டும்.	இணங்கப்பட்டுள்ளது. 1971 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க தேசிய சேமிப்பு வங்கி சட்டத்தின் அனைத்து பரிந்துரைகளுக்கும் ஏற்றவாறு தொழிற்பட, அனைத்து ஏற்புடைய நடைமுறைகளையும் தேசிய சேமிப்பு வங்கி எடுத்துள்ளது. ஏதேனும் இணக்கப்பாடற்ற நிலைமைகள் மற்றும் தேசிய சேமிப்பு வங்கி குறித்த பரிந்துரைகளுக்கு ஏற்ப தொழிற்பட்டமை தொடர்பில் குறித்த பிரிவுகளில் விளக்கப்பட்டுள்ளது.
3 (9) (iii)	நியமமானது இலங்கையில் தொழிற்படும் வெளிநாட்டு வங்கிகளின் கிளைகளுக்கும், குறித்த வங்கி தோற்றுவிக்கப்பட்ட நாட்டின் சட்ட வரைமுறைகளுக்கு முரண்படாத வகையில், ஏற்புடையதாகும். வெளிநாட்டு வங்கியின் இலங்கை கிளையின் ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் அதன் தாய் நிறுவன வருடாந்த நிறுவன ஆளுகை அறிக்கையுடன் வெளியிடப்படும்.	பொருத்தமற்றது
3 (9) (iv)	இந்த நியமத்தின் ஏதேனும் பரிந்துரைகளுக்கும், வங்கியின் உள்ளக விபரணம் (அல்லது உள்ளக நியதிகள்) தொடர்பில் முரண்பாடுகள் இருப்பின் எப்பொழுதும் இந்த நியமமே நடைமுறைப்படுத்தப்படும். எனினும் வங்கியின் தனிப்பட்ட உள்ளக விபரணத்தில் உள்ள விடயம் நியமத்தினை விட கடுமையான தரத்தினைக் கொண்டிருப்பின் அது நடைமுறைப்படுத்தப்படும்.	பொருத்தமற்றது

இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகத்தினால் வழங்கப்பட்ட நிறுவன ஆளுகை மீதான சிறந்த நடைமுறைகள் விதியுடனான இணக்கப் பிரகடனம்

விதிக்

குறிப்புகள்

கோட்பாடுகள்

A வெளிப்படுத்துகை

A.1 சபை

சபை பின்வருவனவற்றை உறுதிப்படுத்த வேண்டும்.:

a தேசிய சேமிப்பு வங்கியின் பணிப்பாளர் சபையானது 1971 ஆம் ஆண்டில் 30 ஆம் இலக்க தேசிய சேமிப்பு வங்கி சட்டம் மற்றும் அதன் பிற்காலத் திருத்தங்கள் ஆகியவற்றினால் விதந்துரைக்கப்பட்ட படி தலைவர் உள்ளடங்கலான 7 நிறைவேற்று அதிகாரமற்ற பணியாளர்களை கொண்டு இருக்கின்றது. வங்கியின் ஐந்து பணிப்பாளர்கள் தேசிய சேமிப்பு வங்கி சட்டத்தின்படி அமைச்சரால் நியமிக்கப்பட இரண்டு பதவிவழிப் பணிப்பாளர்கள் திறைசேரியின் செயலாளர் அல்லது அவரது நியமன அலுவலர் மற்றும் தபால் மா அதிபர் அல்லது அவரது நியமன அதிகாரியாக இருப்பர்.

பணிப்பாளர் சபையானது தலைவரினால் தலைமைத்துவம் வழங்கப்படுவதுடன் வங்கியின் உச்சமட்ட தீர்மானம் மேற்கொள்ளும் பிரிவாகவும் காணப்படும். குறித்த வருடத்தில் வங்கியினை வினைத்திறனான கட்டுப்பாடுகள் மூலம் வழிநடத்த மற்றும் சபையானது ஏழு (7) புகழ்பெற்ற தொழில்வல்லுனர்களை கொண்டிருந்தது. 2022 ஆம் ஆண்டுக்கான பணிப்பாளர் விபரங்கள் பக்கம் 170 முதல் 172 வரையான பக்கங்களில் தரப்பட்டுள்ளது.

A.1.1 கிரமமான கூட்டங்கள்

பணிப்பாளர் சபையானது சட்டத்திற்கு இணக்கமான வகையில் ஆண்டு காலத்தின் போது கிரமமாக ஒன்று கூடியது. ஆண்டின் போது பணிப்பாளர் சபை 31 கூட்டங்களை நடாத்தி இருந்ததுடன், பட்டயங்களுக்கு இணக்கமான முறையில் ஆண்டு காலத்தில் உபகுழுக்களும் கூட்டங்களை நடத்தி இருந்தன. சபைக் கூட்டங்களின் ஒழுங்குமுறையான தன்மை மற்றும் தகவல்களை சமர்ப்பிப்பதற்கான கட்டமைப்பு மற்றும் செயல்முறை ஆகியன பணிப்பாளர் சபையினால் இணங்கப்பட்டதுடன் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. பணிப்பாளர் சபை மற்றும் உப குழுக்களின் கூட்டங்கள் தொடர்பான அறிக்கைகள் பக்கம் 189 முதல் 191 வரை வழங்கப்பட்டுள்ளன.

A.1.2 பணிப்பாளர் சபையின் வகியாகம் மற்றும் பொறுப்புகள்

பணிப்பாளர் சபையின் பட்டயத்தினால் விரிக்கப்பட்ட சபைக்கான பொறுப்புகள் பக்கம் 183 இல் வழங்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டின் பணிப்பாளர் சபை பட்டயம் மீளாய்வு செய்யப்பட்டது. பணிப்பாளர் சபை செயலாளரினால் உதவி அளிக்கப்பட்டது.

A.1.3 நாட்டின் சட்டங்களுக்கு இணக்கமான பணிப்பாளர் சபை நடவடிக்கைகள்

நாட்டின் சட்டங்கள், இலங்கை மத்திய வங்கியின் கட்டளைகள் மற்றும் வழிகாட்டல்கள் மற்றும் தொழிற்பாடுகள் தொடர்பான சர்வதேச சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றுக்கு இணக்கமாக வங்கி செயற்படுவதனை உறுதி செய்வதற்காக பணிப்பாளர் சபையானது வழிமுறைகளை அங்கீகரித்திருக்கிறது. இது தேவைப்படும் சந்தர்ப்பங்களில் வங்கி சுயாதீனமான தொழில்சார் ஆலோசனைகளை பெறுதல் அது தொடர்பான செலவினங்களை வங்கி தாங்கிக் கொள்ளுதல் உள்ளடங்கலான வழிமுறைகளை உள்ளடக்கும்.

A.1.4 செயலாளரது ஆலோசனை மற்றும் சேவைகளுக்கான அணுகை மற்றும் பணிப்பாளர் சபை செயலாளர் நியமனம் மற்றும் பதவி நீக்கம்

பிரயோகிக்க தக்கதான அனைத்து விதிமுறைகள் மற்றும் ஒழுக்க விதிகளுக்கு இணக்கமான முறையில் பணிப்பாளர் சபையின் நடவடிக்கைகள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யும் பொறுப்பினை கொண்ட பணிப்பாளர் சபையின் செயலாளரது சேவைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்வதற்கான இயலுமையை அனைத்து பணிப்பாளர்களும் கொண்டு இருக்கின்றார்கள்.

பணிப்பாளர் சபை செயலாளர் நியமனம் மற்றும் பதவி நீக்கம் ஆகியன பணிப்பாளர் சபை நியமனக் குழுவின் ஆலோசனையின் பெயரில் ஒரு பிரதான முகாமைத்துவ நபர் என்ற அடிப்படையில் முழுமையாக பணிப்பாளர் சபையையே சாரும்.

பக்கம் 197 இல் "சபை செயலாளரின் பங்கு" பகுதியில் சபை செயலாளரின் பங்கு பற்றிய மேலதிக விபரங்களுக்கு பார்வையிடவும்

A.1.5 சுயாதீனமான தீர்ப்பு

பணிப்பாளர் சபையுடன் தொடர்புபட்ட தந்திரோபாயம், பெறுபெறு, வள ஒதுக்கீடு, இடர் முகாமைத்துவம், இணக்கப்பாடு மற்றும் நடத்தை நியமனங்கள் ஆகியன உள்ளடங்கலான விடயங்களில் சுயாதீனமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கான உரிமை வங்கியின் பணிப்பாளர்களுக்கு வழங்கப்படவில்லை.

A.1.6 வங்கியின் பணிப்பாளர் சபைக்கு போதுமான நேரம் மற்றும் முயற்சிகளை அர்ப்பணிக்கல்

பணிப்பாளர் சபை மற்றும் உப குழுக்களின் கூட்டங்கள் முன்கூட்டிய திட்டமிடப் படுவதுடன் பணிப்பாளர்கள் கூட்டத்துக்கான ஆவணங்களை போதுமான காலம் மீளாய்வு செய்வதையும், தேவை ஏற்படும் போது மேலதிக தகவல்களை கோருவதற்கும் கூட்டம் முடிவடைந்த பின்னர் அவசியமான விடயங்களை பின் தொடர்வதற்கும் வசதி அளிக்கும் முகமாக கூட்டம் தொடர்பான ஆவணங்கள் ஒருவாரத்துக்கு முன்னரே இலத்திரனியல் வழிமுறை மூலமாக பணிப்பாளர்களுக்கு அனுப்பப்படுகின்றன. வழக்கம் இதுவாக இருந்த போதிலும் வழக்கத்துக்கு மாறான சூழ்நிலைகளில் கூட்டத்துக்கு மிகவும் அண்மித்த காலப்பகுதியில் ஆவணங்களை தொடர்பாடல் செய்வதற்கான ஏற்பாடுகளும் காணப்படுகின்றன. இது வணிக தொழிற்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் போதுமான அளவு பரிச்சயம் அடைவதற்கான நேரத்தினை வழங்குவதன் மூலம் ஈடு செய்யப்படுகின்றது.

A.1.7 தீர்மானங்களுக்கான அழைப்பு

தேசிய சேமிப்பு வங்கி சட்டத்தின்படி, எவரேனும் இரண்டு பணிப்பாளர்களது எழுத்து மூலமான வேண்டுகோளுக்கு அமைவாக பணிப்பாளர் சபையின் தலைவர் அது வங்கியின் சிறந்த அக்கறைகளுக்கு அவசியமானது என கருதுமிடத்து பணிப்பாளர் சபையின் விசேட கூட்டம் ஒன்றினை கூட்ட முடியும். அத்தகைய விசேட கூட்டம் ஒன்றுக்கான கூட்ட அழைப்பானது கூட்டத்துக்கு நான்கு நாட்கள் முன்னதாக அனைத்து பணிப்பாளர்களுக்கும் வழங்கப்படுதல் வேண்டும்.

⑤ இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகத்தினால் வழங்கப்பட்ட நிறுவன ஆளுகை மீதான சிறந்த நடைமுறைகள் விதியுடனான இணக்கப் பிரகடனம்

விதி	குறிப்புகள் கோட்பாடுகள்
A.1.8	<p>கியக்குனர்களுக்கான பயிற்சி அளித்தல்</p> <p>வங்கியின் பணிப்பாளர் சபையானது நியமனத்தின் போது அவசியமான பயிற்சியளித்தலைப் பெறுகின்றது. விபரங்களுக்கு பக்கம் 193 இணைப் பார்வையிடுக.</p>
A.2	<p>தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோரது பொறுப்புகளின் பரீட்சி</p> <p>பணிப்பாளர் சபையின் பட்டயத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்ட வகையில் அதிகாரத்தின் மற்றும் சமத்துவத்தை பேணும் வகையில் சிறந்த நடைமுறைகளை தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆகியோரது பதவிகள் தெளிவாக பிரிக்கப்பட்டுள்ளன. வங்கியின் தலைவர் சுயாதீனமற்ற நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளராக இருக்கும் அதேவேளை பிரதம நிறைவேற்று அதிகாரி பணிப்பாளர் சபையின் ஒரு அங்கத்தவராக இருப்பதில்லை.</p>
A.3	<p>தலைவரது வகியாகம்</p> <p>தலைவர் நிறுவன ஆளுகையினை சிறப்பாக பேணுவதற்கும் பணிப்பாளர் சபையின் பயனுறுதி வாய்ந்த தொழிற்பாட்டிற்கும் வசதி அளிப்பதற்குமான ஓர் தலைமைத்துவ பங்கினைக் கொண்டிருக்கிறார். தலைவர் பிரதம முகாமை நபர்களுடன் சிறந்த தொடர்பாடல் வரிசைகளை பேணுவதற்கும் தந்திரோபாய மற்றும் தொழிற்பாட்டு விடயங்களில் பங்களிப்பினை வழங்குவதற்கும் பொறுப்பினை கொண்டுள்ளார். கூட்டங்களுக்கான நிகழ்ச்சி நிரலானது பொதுமுகாமையாளர் அல்லது பிரதம நிறைவேற்று அதிகாரி, பணிப்பாளர்கள் மற்றும் சபையின் செயலாளர் ஆகியோருடன் கலந்துரையாடப்பட்டு, தந்திரோபாயம், பெறுபேறு, வள ஒதுக்கீடு, இடர் முகாமைத்துவம் மற்றும் இணக்கப்பாடு ஆகியன தொடர்பான விடயங்கள் கருத்தில் எடுக்கப்பட்டு உருவாக்கப்படும். போதிய விவரமான தகவல்கள் உள்ளடக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலானது பணிப்பாளர்களுக்கு பொருத்தமான காலப்பகுதியில் வழங்கப்படும். அனைத்து பணிப்பாளர்களும் அவர்களுடைய கடமைகள் பொறுப்புகள் மற்றும் உப குழுக்களின் கட்டமைப்புகள் தொடர்பாக அறிவுறுத்தப்படுவர். பணிப்பாளர்கள் பயனுறுதி வாய்ந்த பங்களிப்பினை வழங்கவும் நிகழ்ச்சி நிரலில் உள்ள விடயங்கள் தொடர்பான போதுமான தகவல்களை பெற்றுக்கொண்டு கலந்துரையாடலில் ஈடுபட்டு முறைசார்ந்த தீர்மானத்தை அடையுமாறும் ஊக்குவிக்கப்படுவர். கருத்தில் எடுக்கப்படும் விடயங்கள் மற்றும் தீர்மானிக்கப்பட்ட விபரங்கள் தொடர்பான பணிப்பாளர்களது கருத்துக்கள் கூட்ட அறிக்கைகளாக பதிவு செய்யப்படும்.</p>
A.4	<p>நித்சார் நிபுணத்துவம்</p> <p>பணிப்பாளர் சபையின் சில பணிப்பாளர்கள் நிதியியல், கணக்கீடு மற்றும் சிரஷ்ட முகாமைத்துவம் மற்றும் பணிப்பாளர் அங்கத்துவம் ஆகிய தொழில்சார் தகமைகளை கொண்டிருப்பதனால் பணிப்பாளர் சபை நிதி சார்ந்த விடயங்களில் போதுமான நிபுணத்துவம் மற்றும் அறிவினை கொண்டிருக்கின்றது.</p>
A.5	<p>சபையின் சமத்துவம்</p> <p>பணிப்பாளர் சபையானது தேசிய சேமிப்பு வங்கி சட்டத்தின்படி அரசு வங்கிகளுக்கு பொறுப்பான அமைச்சரினால் நியமிக்கப்பட்ட ஏழு நிறைவேற்று அதிகாரம் இல்லாத பணிப்பாளர்களைக் கொண்டுள்ளது. பணிப்பாளர்கள் வருடாந்த அடிப்படையில் தமது சுயாதீனம் அல்லது சுயாதீனமின்மை தொடர்பான ஒப்பமிட்டு திகழியிடப்பட்ட பிரகடனத்தை சமர்ப்பிக்கிறார்கள்.</p>
A.6	<p>தகவல் வழங்கல்</p> <p>முகாமைத்துவமானது பணிப்பாளர் சபைக்கு அவசியமான தகவல்களை உரிய காலத்தில், பொதுவாக பணிப்பாளர் சபை கூட்டம் அல்லது உப குழுக்களின் கூட்டத்திற்கு ஏழு நாட்கள் முன்பதாக அவர்களுடைய கடமைகள் மற்றும் பொறுப்புகளை உரிய வகையில் நிறைவேற்றும் வகையில் சமர்ப்பிக்கிறார்கள். பணிப்பாளர் சபையானது கலந்துரையாடப்படும் விடயம் தொடர்பாக அவசியமான அளவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதனையும் செய்யலாம் தலைவர் உறுதி செய்வதுடன் அவசியமான சூழ்நிலைகளில் கூட்டங்களுக்கு சமூகமளிக்குமாறு பிரதம முகாமைத்துவ நபர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கூட்டங்களில் பங்கு பெற்ற முடியாத பணிப்பாளர்கள் முறைசார்ந்த ரீதியாக ஆவணப்படுத்தப்பட்ட கூட்ட அறிக்கைகள் மூலம் இடம்பெற்ற கலந்துரையாடல்கள் தொடர்பாக அறிவிக்கப்படுவதுடன் அடுத்த கூட்டத்திற்கு முன்பதாக இந்த விடயம் கலந்துரையாடப்படும். கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் மற்றும் அவசியமான ஆவணங்கள் ஏழு நாட்கள் முன்னதாகவே அனுப்பி வைக்கப்படுவதுடன் முடிவடைந்த கூட்டத்தின் அறிக்கையானது குறைந்தபட்சம் கூட்டத்திலிருந்து இரண்டு வாரங்களுக்குள் அனுப்பி வைக்கப்படும்.</p>
A.7	<p>பணிப்பாளர் சபைக்கான நியமனங்கள்</p> <p>ஒரு அரசுடமை வங்கி என்னும் வகையில் தேசிய சேமிப்பு வங்கி சட்டத்திற்கு அமைவாக அனைத்து பணிப்பாளர்களும் அரசு வங்கிகளுக்கு பொறுப்பாக உள்ள அமைச்சரினால் நியமிக்கப்படுவர். மேலதிக விபரங்களுக்கு பக்கம் 193 இல் உள்ள கூட்டாண்மை ஆளுகை பகுதியை பார்வையிடவும்.</p>
A.8	<p>மீள்-தேர்தல்</p> <p>தேசிய சேமிப்பு வங்கி சட்டத்திற்கு அமைவாக பணிப்பாளர் ஒருவர் இறப்பு, பதவி விலகல் அல்லது பதவியில் இருந்து நீக்கப்படல் ஆகிய காரணங்களுக்காக பதவியிலிருந்து விலகி இருந்தால் தவிர ஏனைய சந்தர்ப்பங்களில் பணிப்பாளர் ஒருவரது பதவிக்காலம் மூன்று வருடங்கள் ஆகும். பணிப்பாளர்கள் நியமனம் மற்றும் மீள் நியமனத் தேர்தல்கள் தொடர்பான விபரங்களுக்கு பக்கம் 193 இல் உள்ள நிறுவன ஆளுகை பகுதியை பார்வையிடவும்.</p>
A.9	<p>பணிப்பாளர் சபையின் பெறுபேற்று மதிப்பீடு</p> <p>தேசிய சேமிப்பு வங்கி சட்டத்திற்கு அமைவாக பணிப்பாளர் ஒருவர் இறப்பு, பதவி விலகல் அல்லது பதவியில் இருந்து நீக்கப்படல் ஆகிய காரணங்களுக்காக பதவியிலிருந்து விலகி இருந்தால் தவிர ஏனைய சந்தர்ப்பங்களில் பணிப்பாளர் ஒருவரது பதவிக்காலம் மூன்று வருடங்கள் ஆகும். பணிப்பாளர்கள் நியமனம் மற்றும் மீள் நியமனத் தேர்தல்கள் தொடர்பான விபரங்களுக்கு பக்கம் 193 இல் உள்ள நிறுவன ஆளுகை பகுதியை பார்வையிடவும்.</p>

→ இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகத்தினால் வழங்கப்பட்ட நிறுவன ஆளுகை மீதான சிறந்த நடைமுறைகள் விதியுடனான இணக்கப் பிரகடனம்

விதிக் குறிப்புகள்	கோட்பாடுகள்
A.10	<p>பணிப்பாளர்கள் தொடர்பான தகவல்கள் மற்றும் வெளிப்படுத்தல்</p> <p>நிறுவன விதியில் குறிப்பிடப்பட்ட பணிப்பாளர்கள் தொடர்பான தகவல்கள் ஆண்டறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடப்படுகின்றன:</p> <p>பெயர், தகமை, நியுணத்துவம், முக்கிய வணிக அக்கறைகள் மற்றும் அவர்களது சுருக்கமான சுயவிவரங்கள் ஆகியன பக்கம் 170 முதல் 172 வழங்கப்பட்டுள்ளன.</p> <p>பணிப்பாளர்கள் நிறுவேற்று அதிகாரம் உள்ளவர்களா அல்லது நிறுவேற்று அதிகாரமற்றவர்களா மற்றும் சுயாதீனமான அல்லது சுவாதீனமற்றவர்கள் என்கின்ற விடயங்கள் பக்கம் 190 இல் வழங்கப்பட்டுள்ளன.</p> <p>உறவுமுறைத் தரப்பினரது ஊடுசெயல்கள் தொடர்பான விடயங்கள் பக்கம் 361 இல் தரப்பட்டுள்ள நிதிக்கூற்றுக்கள் குறிப்பு இலக்கம் 49.5 இல் வழங்கப்பட்டுள்ளது.</p> <p>பணிப்பாளர் சபையின் உப குழுக்கள் அங்கத்துவம் மற்றும் பணிப்பாளர் சபை மற்றும் உப குழுக்கள் அது கூட்டத்துக்கான வருகை தொடர்பான விபரங்கள் பக்கம் 190 இல் உள்ளன.</p>
A.11	<p>பிரதம நிறுவேற்று அதிகாரி அல்லது பொது முகாமையாளரது மதிப்பீடு</p> <p>வருடத்தின் ஆரம்பத்தில் பொது முகாமையாளர்-பிரதம நிறுவேற்று அதிகாரியிடம் ஒப்புக்கொள்ளப்பட்ட உபாயமார்க்க விடயபாரத் திட்டத்தின் நிதி மற்றும் நிதியல்லா இலக்குகளின் படி அளவு கோள்களின் அடிப்படையில் வருடாந்த அடிப்படையில் பொது முகாமையாளர் பிரதம நிறுவேற்று அதிகாரியின் செயற்திறனை பணிப்பாளர் சபை மதிப்பீடு செய்கின்றது. இறுதியறிக்கை சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p>
B	<p>பணிப்பாளர்களின் சம்பளங்கள்</p>
B.1	<p>இயக்குனர்களுக்கான சம்பளமானது தொடர்புபட்ட அமைச்சரினால், தேசிய சேமிப்பு வங்கி சட்டம் மற்றும் அதன் திருத்தங்களின் ஏற்பாடுகளுக்கு இணக்கமான வகையில் தீர்மானிக்கப்படும்.</p> <p>எந்த ஒரு பணிப்பாளரும் தன்னுடைய சம்பளத்தை தீர்மானிப்பது தொடர்பான விடயங்களில் தொடர்புபடுவதில்லை.</p> <p>பணிப்பாளர் சபையின் சம்பளம் மற்றும் சம்பள மட்டங்கள் மற்றும் உள்ளடக்கங்கள் தொடர்பான விபரங்களுக்கு பக்கம் 198 மற்றும் 1௯௯௨ அறிக்கை பக்கம் 202 மற்றும் 203 இணைப் பார்வையிடுக</p>
B.2	<p>சம்பளம் மட்டம் மற்றும் சம்பளத்தின் உள்ளடக்கங்கள்</p> <p>ஓர் அரசுடமை வங்கி என்ற வகையில் தேசிய சேமிப்பு வங்கியின் சட்டத்திற்கு அமைவாக சம்பளம் மட்டங்கள் மற்றும் சம்பளத்தில் உள்ளடக்கங்கள் ஆகியன தொடர்புபட்ட அமைச்சரினாலேயே தீர்மானிக்கப்படும்.</p> <p>பணிப்பாளர் சபையின் சம்பளம் மற்றும் சம்பள மட்டங்கள் மற்றும் உள்ளடக்கங்கள் தொடர்பான விபரங்களுக்கு பக்கம் 198 இணைப் பார்வையிடுக</p>
B.3	<p>சம்பளங்கள் தொடர்பான வெளிப்படுத்தல்கள்</p> <p>பணிப்பாளர் சபையின் சம்பளம் மற்றும் சம்பள மட்டங்கள் மற்றும் உள்ளடக்கங்கள் தொடர்பான விபரங்களுக்கு பக்கம் 202 இணைப் பார்வையிடுக</p> <p>பணிப்பாளர்களுடைய மொத்த சம்பளங்கள் தொடர்பான விவரங்கள் பக்கம் 361 உள்ள நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்பு இலக்கம் 49.5 இல் காட்டப்பட்டுள்ளது. பணிப்பாளர் சபையின் மனித வளம் மற்றும் சம்பள குழுவின் உறுப்பினர்கள் மற்றும் அவர்களது அறிக்கை - பக்கம் 202 முதல் 203 வரை பார்வையிடுக.</p>
C	<p>பங்குதாரர்களுடனான உறவு முறை</p>
C.1	<p>ஆண்டு பொதுக் கூட்டத்தின் முறைசார்ந்த பயன்படுத்தல் மற்றும் பொதுக் கூட்டங்களை நடாத்துதல்</p> <p>ஓர் அரசுடமை வங்கி என்ற வகையில் தேசிய சேமிப்பு வங்கியானது தொடர்புபட்ட அமைச்சுடன் கிராமமான கூட்டங்களை நடத்துகிறது. அரசு பிரதிநிதி ஒருவர் (நிதி அமைச்சிலிருந்து ஒரு அதிகாரி) சபையில் பங்குதாரரினை பிரதிநிதித்துவப்படுத்துவார். ஆண்டறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதோடு கேள்விகளுக்கு இடமளிக்கப்படும்.</p>
C.2	<p>பங்குதாரர்களுடனான தொடர்பாடல்</p> <p>தொடர்பாடல் கொள்கையானது பங்குதாரர்களுடனான தகவல் தொடர்பு வசதிகளை உள்ளடக்கியுள்ளது. இதில் வலை/மின் பதிவுகள், பத்திரிகை வெளியீடுகள், மற்றும் ஏனையவை அடங்கும். பங்குதாரரின் (இலங்கை அரசாங்கம்) பிரச்சினைகள் மற்றும் அக்கறைகள் என்பன அரசு பிரதிநிதியின் பங்கேற்றலுடன் சபையில் கலந்தாலோசிக்கப்படும். மேலதிக கவனம் தேவைப்படும் விடயங்கள் அமைச்சு அல்லது உயர் அதிகாரிகளுக்கு எடுத்துச் செல்லப்படும்.</p>
C.3	<p>பிரதான மற்றும் பொருண்மைத்தன்மை வாங்கித் தர உறுதிசெயல்களின் வெளிப்படுத்தல்</p> <p>பின்வரும் பகுதிகளில் வெளிப்படுத்தப்பட்டவை தவிர வேறு எந்த வகையிலும் வங்கியின் நிகர சொத்துக்கள் மீது ஒரு பொருண்மையான தாக்கத்தினை ஏற்படுத்தி இருக்கக்கூடிய பிரதான கொடுக்கல் வாங்கல்கள் அல்லது உறவுமுறை தரப்பினருடனான ஊடுசெயல்கள் எவையுமீ இடம்பெற்றிருக்கவில்லை.</p> <p>பக்கம் 239 முதல் 244 வரையான பகுதிகளில் உள்ள பணிப்பாளர் சபையின் ஆண்டு அறிக்கை மற்றும் பக்கம் 361 இல் உள்ள நிதிக்கூற்றுக்களுக்கான குறிப்புகள் இலக்கம் 49.5</p>

⑤ இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகத்தினால் வழங்கப்பட்ட நிறுவன ஆளுகை மீதான சிறந்த நடைமுறைகள் விதியுடனான இணக்கப் பிரகடனம்

விதிக் குறிப்புகள் கோட்பாடுகள்

D கணக்களிதகமை மற்றும் கணக்காய்வு

D.1 நிதீசார் மற்றும் வணிக அறிக்கையில் (ஆண்டறிக்கை)

நிதிக்கூற்றுக்கள் மற்றும் பணிப்பாளர் சபையின் கணக்காய்வு குழுவினால் பிரசுரிப்பதற்கு முன்னர் மீளாய்வு செய்யப்பட்ட இடைக்கால நிதிக்கூற்றுக்கள் ஆகியன உள்ளடங்கலான ஆண்டறிக்கையானது ஓர் உண்மையும் நியாயமுமான தன்மையினை வழங்குவதுடன் தொடர்புபட்ட சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு இணக்கமான முறையில் தயாரிக்கப்பட்டு உள்ளது என்பதனை உறுதி செய்வதற்கான அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் வங்கி மேற்கொண்டுள்ளது. இந்த ஆண்டறிக்கையானது விதிகளினால் தேவைப்படும் வகையில் பின்வரும் வெளிப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளது:

- முகாமைத்துவத்தின் கலந்துரையாடல் மற்றும் பகுப்பாய்வு - பக்கம் 100 முதல் 166 இணைப் பார்வையிடுக.
- பணிப்பாளர் சபை ஆண்டு அறிக்கை - பக்கம் 239 முதல் 244 இணைப் பார்வையிடுக.
- நிதி அறிக்கையிடலுக்கான பணிப்பாளர் சபையின் பொறுப்புக் கூற்று - பக்கம் 245 இணைப் பார்வையிடுக.
- உள்ளக கட்டுப்பாடுகள் தொடர்பான பணிப்பாளர்களது பொறுப்புக் கூற்று - பக்கம் 246 முதல் 247 இணைப் பார்வையிடுக.
- பொதுமுகாமையாளர் அல்லது பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் சிரேஷ்ட பிரதிப் பொது முகாமையாளர் (நிதி நிறுவன திட்டமிடல் மற்றும் முகாமைத்துவ தகவல் முறைமை) ஆகியோரது பொறுப்பு தொடர்பான கூற்று - பக்கம் 249 இணைப் பார்வையிடுக.
- உறவுமுறை தரப்பினருடனான ஊடுசெயல்கள் - குறிப்பு 49 பக்கம் 357 முதல் 363 இணைப் பார்வையிடுக.

வங்கியின் நிரக சொத்து மதிப்பு பக்கம் 364 நிதிக் கூற்றுக்களில் குறிப்பு இலக்கம் 50 இல் வழங்கப்பட்டுள்ளது.

D.2 இடர் முகாமைத்துவம் மற்றும் உள்ளக கட்டுப்பாடுகள்

பணிப்பாளர் சபையானது தந்திரோபாய நோக்கங்களை அடைந்து கொள்ளுதல் தொடர்பான ஏற்றுக்கொள்ளக்கூடிய இடரின் அளவினை தீர்மானித்தல், பொருத்தமான இடர் முகாமைத்துவ செயற்பாட்டினை உருவாக்கி நடைமுறைப்படுத்துதல் மற்றும் பங்குதாரர்களது முதலீடு மற்றும் வங்கியின் சொத்துக்களை பாதுகாப்பதற்கு அவசியமான பொருத்தமான உள்ளகக் கட்டுப்பாட்டு முறையை உருவாக்கி நடைமுறைப்படுத்துதல் ஆகியவற்றுக்கான பொறுப்பினை கொண்டுள்ளது. பணிப்பாளர் சபையின் ஒருங்கிணைந்த இடர் முகாமைத்துவ குழு இடர் முகாமைத்துவம் தொடர்பாக பணிப்பாளர் சபைக்கு உதவி வழங்குவதுடன் இடர் முகாமைத்துவம் மற்றும் உள்ளக கட்டுப்பாட்டு செயல்முறைகளின் பயனுறுத்தன்மை தொடர்பான பணிப்பாளர் சபையின் கடமைகளை நிறைவேற்றுவதற்கு பணிப்பாளர் சபையின் கணக்காய்வு குழுவானது உதவி வழங்கும். இக்குழுக்கள் 2007 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வங்கியியல் சட்டத்தின் நிறுவன ஆளுகை, இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகத்தினால் வழங்கப்பட்டுள்ள நிறுவன ஆளுகை தொடர்பான சிறந்த நடைமுறை விதிகள் மற்றும் வங்கியின் கொள்கைகள் ஆகியவற்றுக்கு உட்பட்ட வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. பணிப்பாளர் சபையின் ஒருங்கிணைந்த இடர்முகாமைத்துவ குழுவானது இடர்முகாமைத்துவ பிரிவினால் உதவி வழங்கப்படுவதுடன் வங்கியின் இடர் முகாமைத்துவம் செய்யப்படும் முறைமை தொடர்பான ஒரு முழுமையான அறிக்கை பக்கம் 208 முதல் 236 மற்றும் சபை ஒன்றிணைந்த இடர் முகாமைத்துவக்குழு அறிக்கை பக்கம் 205 முதல் 206 வரை வழங்கப்பட்டுள்ளது.

D.3 கணக்காய்வு குழு

பணிப்பாளர் சபையின் கணக்காய்வு குழுவானது 3 நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்களைக் கொண்டிருக்கின்றது. வங்கியினுடைய சிரேஷ்ட பணிப்பாளர், சபை கணக்காய்வு குழுவின் உறுப்பினராக இருக்கின்றார். செயற்பாட்டுப் பரப்பெல்லைக்கு அமைவாக பணிப்பாளர் சபை கணக்காய்வு குழுவின் நோக்கெல்லையானது பணிப்பாளர் சபை கணக்காய்வு குழுவின் அறிக்கையில் வழங்கப்பட்டு இந்த ஆண்டு அறிக்கையின் பக்கம் 199 முதல் 201 வரை பிரசுரிக்கப்பட்டுள்ளது. வேலைப் பரப்பெல்லை இந்த விதிகளுக்கு அமைவாக தயாரிக்கப்பட்டுள்ளது. உள்ளக கட்டுப்பாடுகள் தொடர்பான முழுமையான ஆய்வானது உள்ளக கணக்காய்வு பிரிவினால் மேற்கொள்ளப்பட்டு பணிப்பாளர் சபையின் கணக்காய்வு குழுவிற்கு அறிக்கையிடப்படும். உள்ளக கட்டுப்பாடுகள் தொடர்பான வெளிவாரி உறுதிப்படுத்தலானது வங்கியின் கணக்காய்வாளராக இருக்கும் கணக்காய்வாளர் தலைமை அதிபதியிடம் இருந்து பெறப்பட்டு, இந்த ஆண்டறிக்கையில் பக்கம் 248 இல் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

D.4 உறவுமுறை தரப்பினர் ஊடுசெயல்கள் மீளாய்வுக் குழு

சபையினால் அங்கீகரிக்கப்பட்ட உறவுமுறைத் தரப்பினர், அவர்களது ஊடுசெயல்கள் மற்றும் பணிப்பாளர் சபையின் அக்கறை முரண்பாடுகளை நீக்கும் வகையில் மிகச் சாதகமான அணுகுமுறைகளை உறவுமுறைத் தரப்பினருக்கு வழங்குவதைத் தவிர்க்கும் வரையறைகள் ஆகியன உள்ளிட்ட உறவுமுறைத் தரப்பினர் ஊடுசெயல் கொள்கையானது நடைமுறையில் உள்ளது. பிரதான முகாமைத்துவ நபர்களின் தொடர்புபட்ட நபர்களுக்கிடையிலான கொடுக்கல்வாங்கல் பக்கம் 369 ஆண்டறிக்கை குறிப்பு 49.5 இல் வழங்கப்பட்டுள்ளது.

D.5 வணிக நடைமுறை மற்றும் நெறிமுறைசார் விதிகள்

பிரதம முகாமைத்துவ நபர்கள் உள்ளடங்கலான அனைத்து ஊழியர்களுக்கும் பிரயோகிக்கத்தக்க, உள்ளார்ந்தமாக உருவாக்கப்பட்டு பணிப்பாளர் சபையினால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு வணிக நடத்தை மற்றும் நெறிமுறைசார் விதியினை வங்கி உருவாக்கியுள்ளது. வங்கியின் அனைத்து அலுவலர்களும் வருடாந்த சொத்து மற்றும் பரிப்பு பிரகடனத்தை மனிதவள அபிவிருத்தி பிரிவுக்கு மேற்கொள்ளுதல் வேண்டும். அனைத்து பணிப்பாளர்களும் தமது சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான பிரகடனத்தினை தொடர்புபட்ட அமைச்சுக்கு வழங்குதல் வேண்டும்.

சாத்தியமான கொள்கை மீறல்களை அடையாளம் கண்டு அவற்றை கையாள்வதற்கு பொருத்தமான கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை வங்கி உருவாக்கியுள்ளது.

வெளிப்படாத தன்மை வாய்ந்த கொள்வனவு நடைமுறைகள் பின்பற்றப்படுவதனை உறுதி செய்வதற்காக வங்கியானது கொள்வனவு வழிகாட்டல்களை உருவாக்கி நடைமுறைப்படுத்துகின்றது.

→ இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகத்தினால் வழங்கப்பட்ட நிறுவன ஆளுகை மீதான சிறந்த நடைமுறைகள் விதியுடனான இணக்கப் பிரகடனம்

விதிக் குறிப்புகள்	கோட்பாடுகள்
D.6	<p>நிறுவன ஆளுகை வெளிப்படுத்தல்கள்</p> <p>வங்கியானது நிறுவன ஆளுகையினால் உருவாக்கப்பட்ட நடைமுறைகளை எவ்வளவு தூரம் இணங்கி செல்கின்றது என்பதை வெளிப்படுத்துமாறு பணிப்பாளர்கள் வேண்டப்படுகின்றனர். பின்வரும் அறிக்கைகள் நிறுவன ஆளுகைக் கோட்பாடு மற்றும் நடைமுறைகளுக்கான வங்கியின் இணக்கப்பாடு தொடர்பான விடயங்களை உள்ளடக்கும்.</p> <p>பக்கம் 178 முதல் 198 வரையான நிறுவன ஆளுகை அறிக்கை.</p> <p>பக்கம் 430 முதல் 434 வரையான இலங்கை பட்டய கணக்காளர் நிறுவகத்தினால் வழங்கப்பட்ட நிறுவன ஆளுகைக்கான சிறந்த நடைமுறைகள் விதிகள் மீதான இணக்கப்பாட்டு அறிக்கை.</p>
E and F	<p>பங்குதாரர் மற்றும் ஏனைய முதலீட்டாளர்கள்</p> <p>வங்கியானது பாராளுமன்றச்சட்டம் மற்றும் தே.சே.வங்கிச் சட்டத்தினால் உருவாக்கப்பட்டதுடன் இலங்கை அரசாங்கமே தனியான பங்குதாரராகவும் விளங்குகின்றது. வங்கியானது ஒழுங்கான மற்றும் கட்டமைக்கப்பட்ட தொடர்பாடலை தேவைப்படும் போது தொடர்புடைய அமைச்சினூடாக இலக்குகளைப் பற்றிய பரஸ்பர புரிதலுடன் மேற்கொள்ளும்.</p>
G	<p>விடயங்களின் கிணையம் மற்றும் கிணையவழிப் பாதுகாப்பு</p> <p>வங்கியானது இரகசியத்தன்மை, நேர்மை மற்றும் தரவு அல்லது தகவல் கிடைப்பளவு தொடர்பில், சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட PCI DSS இனால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மத்திய வங்கியினால் பரிந்துரைக்கப்பட்ட அடிப்படை பாதுகாப்பு நியமத்தின் படி வங்கியின் கிணையவழி இடரிலிருந்து தகவல் முறைமையினை பாதுகாக்க வங்கியின் ISMS தகவல் பாதுகாப்பு தொடர்பில் கடுமையான முகாமைத்துவம், பெளதீக மற்றும் தொழில்நுட்ப கட்டுப்பாடுகளை நிறுவிடப்பட்டுள்ளது.</p> <p>வங்கியானது சுயாதீனமான முறையில் கிணையவழிப் பாதுகாப்பு இடர் முகாமைத்துவம் தொடர்பான விடயங்களை பணிப்பாளர் சபை இடர்முகாமைத்துவ குழுமத்தின் ஊடாக அறிவிக்கவும் நடைமுறைப்படுத்தவும் அதிகாரமளிக்கப்பட்ட ஒரு பிரதம தகவல் பாதுகாப்பு உத்தியோகத்தரை நியமித்திருக்கிறது. மேலும் பணிப்பாளர் சபையின் தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு குழுவானது பணிப்பாளர் சபை வங்கியில் பிரயோகிக்கப்படும் கிணையவழி இடர்முகாமைத்துவ நடைமுறைகளுக்காக பரந்துபட்ட அளவில் மதிப்பாய்வு செய்யும்.</p> <p>வங்கியானது ISMS முறைமைக்கு அமைவாக விரிவான சபை அங்கீகரித்த தகவல் பாதுகாப்பு கொள்ளையினை கொண்டுள்ளது இது தொழிலாளர், பங்காளர், மற்றும் ஏனைய வெளியக பங்காளர் நிறைவேற்ற வேண்டிய பாதுகாப்பு தேவைப்பாடுகளை விளக்குகிறது. ISP ஆனது பிரதானமாக ISO/IEC 27001:2013 நியமத்தின் படி நிறுவன தகவல் பாதுகாப்பு, பெளதீக மற்றும் தர்க்கரீதிய கட்டுப்பாடு, சொத்து முகாமைத்துவம் தொழிற்பாடுகள் மற்றும் தொடர்பாடல் பாதுகாப்பு, மனிதவள பாதுகாப்பு, விநியோகத்தர் தொடர்பு, தகவல் பாதுகாப்பு விடய முகாமைத்துவம், வணிக தொடர்ச்சி முகாமைத்துவம் என்பவற்றை உள்ளடக்கும். ISP ஆனது வங்கி வலையமைப்பு தகவல் செயன்முறையிற்கு உதவியளிக்கவும் மற்றும் நிறுவனத்தினால் பரிமாற்றப்படும் உள்வாரி மற்றும் வெளி தர்ப்பினருடனான தகவல்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும், வலையமைப்பு பாதுகாப்பு முகாமைத்துவ கட்டுப்பாடு மற்றும் தகவல் பரிமாற்ற கொள்கை பற்றி விளக்கியுள்ளது.</p> <p>வங்கியின் கொள்கை மற்றும் இணக்கப்பாட்டு தேவைப்பாடுகளுக்கு (PCI DSS, CBSL), ஏற்ப இணைய இடரினை குறைக்க அவ்வப்போது (மாதாந்தம், காலாண்டு, அரையாண்டு மற்றும் வருடாந்தம்) அபாய மதிப்பீடு, ஊடுருவல் மதிப்பீடு, பாதுகாப்பு மதிப்பீடு, கட்டமைப்பு மதிப்பீடு போன்ற தொழில்நுட்ப பாதுகாப்பு மதிப்பீடுகளை மேற்கொள்கிறது. வங்கியானது சுயாதீனமான முறையில் கிணையவழிப் பாதுகாப்பு இடர் முகாமைத்துவம் தொடர்பான விடயங்களை பணிப்பாளர் சபை இடர் முகாமைத்துவ குழுமத்தின் ஊடாக அறிவிக்கவும் நடைமுறைப்படுத்தவும் அதிகாரமளிக்கப்பட்ட ஓர் பணிப்பாளர் சபையின் தகவல் தொழில்நுட்ப பாதுகாப்பு குழுவானது பணிப்பாளர் சபை வங்கியில் பிரயோகிக்கப்படும் கிணையவழி இடர் முகாமைத்துவ நடைமுறைகளுக்காக பரந்துபட்ட அளவில் மதிப்பாய்வு செய்யும்.</p>
H	<p>சுற்றுச் சூழல் சமூகம் மற்றும் ஆளுகை (ESG)</p>
H.1	<p>சுற்றுச் சூழல் சமூகம் மற்றும் ஆளுகை அறிக்கைகள்</p> <p>நிலைத்து நிற்கக் கூடிய வணிக அணுகு முறையானது வாய்ப்புகளை பயன்படுத்தி இடர்களை முகாமை செய்தல் பெறுமதியை உருவாக்குவதற்கான ஒரு பரிபூரண அணுகு முறையாக காணப்படுகிறது. வணிகமானது தனது நிலைத்து நிற்கக் கூடிய வணிக அணுகு முறையில் பொருளாதார சமூக மற்றும் சுற்றுச்சூழல் பெறுமதிகள் அதன் குறுங்கால இடைநிலை மற்றும் நீண்டகால தந்திரோபாயங்கள் ஊடாக உருவாக்கப்படுவதை கருத்தில் கொள்கிறது. நிலைத்த தன்மை அறிக்கையிடலானது வங்கி உள்ளக மற்றும் வெளிவாரி அக்கறையுள்ள தரப்பினருக்கு பொறுப்புக்கூறலை ஏற்பிசைவு செய்தல் அளவிடுதல் மற்றும் வெளிப்படுத்தல் ஆகியவற்றை வேண்டி நிற்கின்றது. இந்த விதிமுறையால் தேவைப்படுத்தப்படும் தகவலானது ஆண்டு அறிக்கையின் பின்வரும் பகுதிகளில் வழங்கப்பட்டிருக்கின்றன:</p> <ul style="list-style-type: none"> ● முகாமைத்துவத்தின் கலந்துரையாடல் மற்றும் பகுப்பாய்வு - பக்கம் 100 முதல் 166 வரை பார்வையிடுக ● கூட்டாண்மை ஆளுகை - பக்கம் 178 முதல் 198 வரை பார்வையிடுக ● அக்கறை உள்ள தரப்பினர் - பக்கம் 90 முதல் 98 வரை பார்வையிடுக ● பொருண்மைத் தன்மை - பக்கம் 27 முதல் 31 வரை பார்வையிடுக ● இந்த ஆண்டறிக்கை ஆனது IIRC சட்டகம் மற்றும் GRI வழிகாட்டல்கள் ஆகியவற்றிற்கு இணக்கமாக தயாரிக்கப்பட்டுள்ளது

இலங்கை மத்திய வங்கியினால் வேண்டப்பட்ட ஏனைய வெளிப்படுத்தல் தேவைப்பாடுகள்

உரிமம் பெற்ற சிறப்பியல்பு வங்கிகளின் வருடாந்த நிதியியல் கூற்றுக்களை தயாரிப்பதற்காக இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட குறித்துரைக்கப்பட்ட வழுவத்தின் கீழான வெளிப்படுத்தல் தேவைப்பாடுகள்

வெளிப்படுத்தல் தேவைப்படுத்தல்கள்	விபரம்	பக்கம்
1. நிதியியல் நிலைமை மற்றும் செயலாற்றுகைக்கான நிதியியல் சாதனங்களின் முக்கியத்துவம் பற்றிய தகவல்		
1.1 நிதியியல் நிலைமைக் கூற்று		
1.1.1 நிதியியல் சொத்துகள் மற்றும் நிதியியல் பொறுப்புகளின் வகைகள் பற்றிய வெளிப்படுத்தல்	நிதியியல் கூற்றுக்கான குறிப்புகள்: குறிப்பு 15 – அளவீட்டு அடிப்படை மூலம் நிதியியல் சாதனங்கள் பற்றிய பகுப்பாய்வு	294
1.1.2 ஏனைய வெளிப்படுத்தல்கள்		
(i) கடன் இடர்நேர்வு மற்றும் சந்தை இடர்நேர்வு, இவ்விடர்நேர்வுகளுக்கு சாட்டத்தக்க சீர்மதிப்புப் பெறுமதியின் மாற்றங்கள் மற்றும் அளவீட்டு முறைகள் உள்ளடங்கலாக இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்படுவதற்கு நியமிக்கப்பட்ட நிதியியல் சொத்துகள் மற்றும் நிதியியல் பொறுப்புகள் பற்றிய விசேட வெளிப்படுத்தல்கள்.	முக்கிய கணக்கீட்டு கொள்கைகள்: குறிப்பு: 2.5.1.4.5 இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியில் நிதியியல் சொத்துகள் குறிப்பு: 2.5.1.5.1 இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியின் நிதியியல் பொறுப்புகள்	271 272
(ii) நிதியியல் சாதனங்களை ஒரு வகுப்பிலிருந்து மற்றொன்றுக்கு மீள் வகைப்படுத்தல்.	முக்கிய கணக்கீட்டு கொள்கைகள்: குறிப்பு: 2.5.1.7 நிதியியல் சொத்துகள் மற்றும் பொறுப்புகளின் மீள் வகைப்படுத்தல்.	273
(iii) பிணைய உறுதியாக வாக்குறுதியளிக்கப்பட்ட நிதியியல் சொத்துகள் பற்றிய மற்றும் பிணைய உறுதிகளாக வைக்கப்பட்ட நிதியியல் அல்லது நிதியியல் அல்லாத சொத்துகள் பற்றிய தகவல்.	நிதியியல் கூற்றுக்கான குறிப்புகள்: குறிப்பு 22 – பெறுமதி குறைக்கப்பட்ட செலவில் உள்ள நிதியியல் சொத்துகள் – படுகடன்கள் மற்றும் ஏனைய சாதனங்கள்	310
(iv) நிதியியல் சொத்துகளின் வகுப்பு வாரியான கடன் இழப்புகளுக்கான ஒதுக்கீட்டு கணக்கின் இணக்கம்.	குறிப்பு 16 – காசும் காசுக்கு சமமானவையும். குறிப்பு 18 – வங்கிகளுடனான இருப்பு குறிப்பு 21 (ஈ) ஆண்டின் போது சேதஇழப்பில் அசைவுகள் (கடன்களும் முற்பணங்களும்) குறிப்பு 22 (ஆ) ஆண்டின் போது சேதஇழப்பில் அசைவுகள் (படுகடன்கள் மற்றும் ஏனைய சாதனங்கள்)	297 298 305 312
(v) பஸ்கூட்டு உட்பொதிந்த பெறுதிகளுடன் கூடிய ஒன்று சேர்ந்த நிதியியல் சாதனங்கள் பற்றிய தகவல்.	பஸ்கூட்டு உட்பொதிந்த பெறுதிகளுடன் கூடிய நிதியியல் சாதனங்களை வங்கி கொண்டிருக்கவில்லை	
(vi) கடன் ஒப்பந்தங்களின் நியதிகளின் மீறுதல்கள்.	எதுவும் இல்லை	
1.2 அனைத்தையும் உள்ளடக்கிய வருமானக் கூற்று		
1.2.1 வருமானம், செலவு, இலாபங்கள் மற்றும் நட்டங்கள் வகைகளின் பற்றிய வெளிப்படுத்தல்	நிதியியல் கூற்றுக்கான குறிப்புகள்: குறிப்பு 3-13 நிதியியல் கூற்றுக்கான குறிப்பு	281-292
1.2.2 ஏனைய வெளிப்படுத்தல்கள்		
(i) இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்படாத நிதியியல் சாதனங்களுக்கான மொத்த வட்டி வருமானம், மொத்த வட்டிச் செலவு	நிதியியல் கூற்றுக்கான குறிப்பு: குறிப்பு 4 – தேறிய வட்டி வருமானம்	281
(ii) கட்டண வருமானம் மற்றும் செலவு	நிதியியல் கூற்றுக்கான குறிப்பு: குறிப்பு 5 – தேறிய கட்டண மற்றும் தரகு வருமானம்	284
(iii) நிதியியல் சொத்துகளின் வகுப்பு வாரியாக சேதஇழப்பு நட்டங்களின் தொகை	நிதியியல் கூற்றுக்கான குறிப்பு: குறிப்பு 10 – சேதஇழப்பு விதிப்பனவுகள்	287
(iv) சேதம்இழந்த நிதியியல் சொத்துகள் மீதான வட்டி வருமானம்	நிதியியல் கூற்றுக்கான குறிப்புகள்: குறிப்பு 4 (அ) – வட்டி வருமானம்	282

→ இலங்கை மத்திய வங்கியினால் வேண்டப்பட்ட ஏனைய வெளிப்படுத்தல் தேவைப்பாடுகள்

வெளிப்படுத்தல் தேவைப்படுத்தல்கள்	விபரம்	பக்கம்
1.3 ஏனைய வெளிப்படுத்தல்கள்		
1.3.1 நிதியியல் சாதனங்களுக்கான கணக்கீட்டு கொள்கைகள்	குறிப்பு 2.5.1 – நிதியியல் சாதனங்கள்- சொத்துகளையும் பொறுப்புகளையும் இனங்காணுதல்	270
1.3.2 இலாபம் அல்லது நட்டத்தின் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியில் நியமிக்கப்பட்ட நிதியியல் பொறுப்புகள் பற்றிய தகவல்கள்	வங்கி/தொகுதி இலாபம் அல்லது நட்டத்தின் ஊடாக நிதியியல் பொறுப்புகளை நியமித்திருக்கவில்லை: நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்: குறிப்பு: 2.5.1.5.1 இலாபம் அல்லது நட்டத்தின் ஊடாக சீர்மதிப்புப் நியமிக்கப்பட்ட நிதியியல் பொறுப்புகள்	272
1.3.3 ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியில் நியமிக்கப்பட்ட பங்குமூலதனச் சாதனங்களில் முதலீடு		
i. ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியில் நியமிக்கப்பட்ட பங்குமூலதனச் சாதனங்களில் முதலீடு பற்றிய தகவல்களும் நியமித்தலுக்கான காரணமும்	நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்: குறிப்பு: 23 – ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியில் நியமிக்கப்பட்ட பங்குமூலதனச் சாதனங்கள்	313
ii. அறிக்கையிடும் திகதியில் ஒவ்வொரு முதலீட்டினதும் சீர்மதிப்புப் பெறுமதி	நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்: குறிப்பு: 23 (c) – விலை கோரப்பட்ட முதலீடுகள் – பங்குமூலதன பிணையங்கள். குறிப்பு: 23 (C) – விலை கோரப்படாத முதலீடுகள் – பங்குமூலதன பிணையங்கள்	315 316
iii. காலப்பகுதியின் போது இனங்காணப்பட்ட, அறிக்கையிடும் காலப்பகுதியின் போது இனங்காணப்படாத முதலீடுகளுக்கு வேறாக, அறிக்கையிடும் திகதியில் வைக்கப்பட்டவைக்கான பங்கிலாபம்.	நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்: குறிப்பு 9: தேறிய ஏனைய தொழிற்பாட்டு வருமானம்	286
iv. காலப்பகுதியின் போது பங்குமூலதனத்தினுள் திரண்ட இலாபம் அல்லது நட்டம் மாற்றல் மற்றும் அம் மாற்றல்களுக்கான காரணங்கள்.	வருமானக் கூற்று, ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானக் கூற்று மற்றும் பங்குமூலதனக் கூற்று.	254-255 258-261
v. அறிக்கையிடும் காலப்பகுதியின் போது அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியில் அளவிடப்பட்ட பங்குமூலதனச் சாதனங்கள் முதலீடுகள் இனங்காணப்படவில்லையாயின்: – முதலீடுகளின் கையுதிர்ப்பிற்கான காரணம் – இனங்காணாத திகதியன்று முதலீடுகளின் சீர்மதிப்புப் பெறுமதி – கையுதிர்த்தலின் மீதான திரண்ட இலாபம் அல்லது நட்டம்.	வருமானக் கூற்று, ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானக் கூற்று மற்றும் பங்குமூலதனக் கூற்று.	254-255 258-261
1.3.4 நிதியியல் சொத்துகளின் மீள்வகைப்படுத்தல்		
i. நடப்பு அல்லது முந்திய அறிக்கையிடும் காலப்பகுதியில் நிதியியல் சொத்துகளின் அனைத்து மீள்வகைப்படுத்தலுக்கும்: – மீள்வகைப்படுத்தல் திகதி – தொழில் மாதிரியில் மாற்றம் பற்றிய விரிவான விளக்கம் மற்றும் நிதியியல் கூற்றுகள் மீது அதன் தாக்கம் பற்றிய பண்புசார் விவரணம் – ஒவ்வொரு வகையினுள்ளும் வெளியிலும் மீள்வகைப்படுத்தப்பட்ட தொகை	குறிப்பு: 2.5.1.7 நிதியியல் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் மீள்வகைப்படுத்தல். காலப்பகுதியின் போது வங்கி நிதியியல் சொத்துக்களை மீள் வகைப்படுத்தவில்லை.	273
ii. இலாபம் அல்லது நட்டத்தின் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியில் இருந்து ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதிக்கான மீள்வகைப்படுத்தல்களுக்காக: – மீள்வகைப்படத்தலின் திகதியன்று நிர்ணயிக்கப்பட்ட விளைவு வட்டி வீதம். – இனங்காணப்பட்ட வட்டி வருமானம்	காலப்பகுதியின் போது, இலாபம் அல்லது நட்டத்தின் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியில் இருந்து மதிப்புக் குறைக்கப்பட்ட செலவிற்கு நிதியியல் சாதனங்களை வங்கி வகைப்படுத்தியிருக்கவில்லை.	

➔ இலங்கை மத்திய வங்கியினால் வேண்டப்பட்ட ஏனைய வெளிப்படுத்தல் தேவைப்பாடுகள்

வெளிப்படுத்தல் தேவைப்படுத்தல்கள்	விபரம்	பக்கம்
<p>iii. ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்திப்புப் பெறுமதியிலிருந்து மதிப்பு குறைக்கப்பட்ட செலவிற்கு, அல்லது இலாபம் அல்லது நட்டத்தின் ஊடாக சீர்திப்புப் பெறுமதியில் இருந்து மதிப்பு குறைக்கப்பட்ட செலவிற்கு, அல்லது ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்திப்புப் பெறுமதிக்கு மீள்வகைப்படுத்தல்களுக்காக:</p> <ul style="list-style-type: none"> - அறிக்கையிடும் திகதியில் நிதியியல் சொத்துகளின் சீர்திப்புப் பெறுமதி - நிதியியல் சொத்துகள் மீள்வகைப்படுத்தப்பட்டிருக்காவிடின், அறிக்கையிடும் காலப்பகுதியின் போது இலாபம் அல்லது நட்டத்தில் அல்லது ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தில் இனங்காணப்பட்டிருக்கக்கூடிய சீர்திப்புப் பெறுமதி இலாபம் அல்லது நட்டம் 	<p>குறிப்பு: 2.5.1.7 நிதியியல் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகளின் மீள்வகைப்படுத்தல்</p> <p>காலப்பகுதியின் போது, இலாபம் அல்லது நட்டத்தின் ஊடாக சீர்திப்புப் பெறுமதியில் இருந்து மதிப்புக் குறைக்கப்பட்ட செலவிற்கு அல்லது ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்திப்புப் பெறுமதிக்கு வங்கி நிதியியல் சாதனங்களை வகைப்படுத்தியிருக்க வில்லை.</p>	273
1.3.5 காப்பு கணக்கீடு பற்றிய தகவல்	<p>நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்:</p> <p>குறிப்பு 2.5.1.6.2 - இடர் முகாமைத்துவ நோக்கம் மற்றும் காப்பு கணக்கீட்டிற்காக பெறுதிகள் வைத்துக்கொள்ளப்பட்டன.</p> <p>குறிப்பு 19 - பெறுதி நிதியியல் சாதனங்கள்</p>	272 298
1.3.6 பின்வருவனவுடன் சேர்த்து நிதியியல் சொத்து மற்றும் பொறுப்பின் ஒவ்வொரு வகுப்பினதும் சீர்திப்புப் பெறுமதி பற்றிய தகவல்:		
i. ஒப்பிடத்தக்க கொண்டுள்ள தொகைகள்.	<p>நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்:</p> <p>குறிப்பு 56.5 - நிதியியல் சாதனங்களின் சீர்திப்புப் பெறுமதி</p>	405
ii. சீர்திப்புப் பெறுமதி எவ்வாறு நிர்ணயிக்கப்பட்டது என்பது பற்றிய விவரணம்.	<p>நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்:</p> <p>குறிப்பு 2.1.12.2 நிதியியல் சாதனங்களின் சீர்திப்புப் பெறுமதி</p> <p>குறிப்பு 2.3 சீர்திப்புப் பெறுமதி அளவீடு</p> <p>குறிப்பு 56.2 - சீர்திப்புப் பெறுமதி மற்றும் சீர்திப்புப் பெறுமதி படிநிலை நிர்ணயித்தல்</p>	266 269 402
iii. சீர்திப்புப் பெறுமதி நிர்ணயிப்பத்தில் பயன்படுத்தப்பட்ட உள்ளீடுகளின் மட்டம்	<p>நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்:</p> <p>குறிப்பு 56.2 - சீர்திப்புப் பெறுமதி மற்றும் சீர்திப்புப் பெறுமதி படிநிலை நிர்ணயித்தல்</p>	402
iv. அ. சீர்திப்புப் பெறுமதி மற்றும் அளவீட்டு படிநிலை மட்டங்களுக்கு இடையிலான அசைவுகளின் இணக்கங்கள்.	<p>இவ்வாண்டின் போது சீர்திப்புப் பெறுமதி படிநிலை மட்டங்களுக்கிடையில் அசைவுகள் எதுவும் காணப்படவில்லை.</p>	
ஆ. மட்டம் 3 உள்ளீடுகளைப் பயன்படுத்தி சீர்திப்புப் பெறுமதி நிர்ணயிக்கப்பட்ட நிதியியல் சாதனங்களுக்கான மேலதிக வெளிப்படுத்தல்கள்.	<p>குறிப்பு 56.3 - சீர்திப்புப் பெறுமதி அளவீட்டு படிநிலை அளவீட்டு மட்டங்களுக்கிடையிலான அசைவுகளின் இணக்கம்</p>	405
v. சீர்திப்புப் பெறுமதி நம்பத் தகுந்தவாறு அளவிடப்பட முடியாமலிருப்பின், தகவல்கள்	<p>நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்:</p> <p>குறிப்பு 23 (ஊ) - விலை கோரப்படாத முதலீடுகள் - பங்கு மூலதன பிணையங்கள்</p> <p>குறிப்பு 56.2 சீர்திப்புப் பெறுமதி மற்றும் சீர்திப்புப் பெறுமதி படிநிலை நிர்ணயித்தல்</p>	316 402
2 நிதியியல் சாதனங்களிலிருந்து தோன்றுகின்ற இடர்களின் தன்மைகள் மற்றும் பரப்பு பற்றிய தகவல்கள்		
2.1 பண்புசார் வெளிப்படுத்தல்கள்		
2.1.1 நிதியியல் சாதனத்தின் ஒவ்வொரு வகைக்குமான இடருக்குள்ளாகும் தன்மை.	<p>நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்:</p> <p>குறிப்பு 54 நிதியியல் இடர்நேர்வு முகாமைத்துவம்.</p> <p>இடர்நேர்வு மீளாய்வு அறிக்கை</p>	365 208-236

→ இலங்கை மத்திய வங்கியினால் வேண்டப்பட்ட ஏனைய வெளிப்படுத்தல் தேவைப்பாடுகள்

வெளிப்படுத்தல் தேவைப்படுத்தல்கள்	விபரம்	பக்கம்
2.1.2 அல் இடர்களை முகாமை செய்வதற்கான முகாமைத்துவக் குறிக்கோள்கள், கொள்கைகள் மற்றும் செயல்முறைகள்.	நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்: குறிப்பு 54 நிதியியல் இடர்நேர்வு முகாமைத்துவம் இடர்நேர்வு மீளாய்வு அறிக்கை	365 208-236
2.1.3 முந்திய காலப்பகுதியிலிருந்து மாற்றங்கள்	மீளாய்வுக்குட்பட்ட காலத்தின் போது முக்கிய கொள்கை மாற்றம் எதுவும் இல்லை	
2.2 அளவுசார் வெளிப்படுத்தல்கள்		
2.2.1 அறிக்கையிடும் திகதியில் ஒவ்வொரு இடருக்குமான இடருக்குள்ளாகும் தன்மை பற்றி அளவுசார் தரவுகள் பற்றிய தொகுப்பு.	நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்: குறிப்பு 54 நிதியியல் இடர்நேர்வு முகாமைத்துவம் இடர்நேர்வு மீளாய்வு அறிக்கை	365 208-236
2.2.2 கடன் இடர்நேர்வு, திரவத்தன்மை இடர்நேர்வு, சந்தை இடர்நேர்வு, தொழிற்பாட்டு இடர்நேர்வு, வட்டி வீத இடர்நேர்வு மற்றும் இவ்விடர்கள் எவ்வாறு முகாமை செய்யப்படுகின்றன என்பது பற்றிய வெளிப்படுத்தல்கள்		
i. கடன் இடர்நேர்வு		
(அ) இடருக்குள்ளாகும் தன்மை உயர்ந்தபட்சத் தொகை (பிணைய உறுதியின் பெறுமதியை கழிப்பதற்கு முன்னர்), பிணைய உறுதிபற்றிய விபரம், கடந்த கால நிலுவையாகவோ அல்லது பெறுமதி மதிப்பு குறைக்கப்படாதவோ அல்லாத நிதியியல் சொத்துக்களின் கடன் தரம் பற்றிய தகவல் மற்றும் நிதியியல் சொத்துகளின் கடன் தரம் பற்றிய தகவல்.	நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்: குறிப்பு 54.1.1 - கொடுகடன் தரப் பகுப்பாய்வு	372
(ஆ) கடந்த கால நிலுவை அல்லது சேதம்இழந்த நிதியியல் சொத்துக்களுக்கான வயது, சேதம்இழந்ததாக நிர்ணயித்தலில் கருத்தில் கொள்ளப்பட்ட காரணிகள் மற்றும் நிதியியல் சொத்துகளின் ஒவ்வொரு வகுப்பின் மீதுமான பிணைய உறுதி பற்றிய விவரணம்.	நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்: குறிப்பு 54.1.1 - கொடுகடன் தரப் பகுப்பாய்வு	372
(இ) பிணைய உறுதி அல்லது பெற்றுக்கொள்ளப்பட்ட அல்லது அழைக்கப்பட்ட ஏனைய கடன் அதிகரிப்புகள் பற்றிய தகவல்.	நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்: குறிப்பு 54.1.1 (ஆ) கொடுகடன் சொத்துப்பட்டியல் முகாமைத்துவம்.	374
(ஈ) கொடுகடன் இடர்நேர்வு முகாமைத்துவ நடைமுறைகள்:	நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்:	
- கொடுகடன் இடர்நேர்வு முகாமைத்துவ நடைமுறைகள் மற்றும் எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பு அளவீட்டுக்கு பயன்படுத்தப்பட்ட மாதிரிகள், ஊக்கங்கள் மற்றும் தகவல்கள் உள்ளடங்கலாக எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பு இனங்காணல் மற்றும் அளவீட்டுடன் அவை எவ்வாறு தொடர்புபடுகின்றன.	குறிப்பு 2.5.2.3 - எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பு கோட்பாடுகள் பற்றிய பொதுநோக்கு குறிப்பு 10 - சேதஇழப்பு விதிப்பனவு	275 287
- மாற்றங்கள் அம்மாற்றங்களுக்கான காரணங்கள் உள்ளடங்கலாக எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பிலிருந்து தோன்றுகின்ற நிதியியல் கூற்றுக்களில் உள்ள தொகைகளை மதிப்பிடுவதற்கான அளவுசார் மற்றும் பண்புசார் தகவல்கள்.	குறிப்பு 10 - சேதஇழப்பு விதிப்பனவுகள்	287
- நிதியியல் சாதனங்களின் கொடுகடன் இடர்நேர்வு ஆரம்ப இனங்காணல் என்பதனை வங்கி எவ்வாறு நிர்ணயிக்கின்றது.	குறிப்பு 2.5.2.7 - கொடுகடன் இடர்நேர்வில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு	276
- வேறுபட்ட நிதியியல் சாதனங்களுக்கான, அவற்றின் வரைவிலக்கணங்களை தெரிவு செய்வதற்கான காரணங்கள் உள்ளடங்கலாக வங்கியின் தவணை தவறுதல் பற்றிய வரைவிலக்கணங்கள்.	குறிப்பு 2.5.2.8 - தவணை தவறுதல் பற்றிய வரைவிலக்கணம் மற்றும் கொடுகடன் சேதஇழந்த சொத்துகள்	277
- எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பு கூட்டான அடிப்படையில் அளவிடப்படுமாயின், சாதனங்கள் எவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன.	குறிப்பு 10 - சேதஇழப்பு விதிப்பனவுகள்	287
- நிதியியல் சொத்துகள் கொடுகடன் சேதம்இழந்துள்ளதை வங்கி எவ்வாறு நிர்ணயிக்கின்றது.	குறிப்பு 2.5.2 - நிதியியல் சொத்துகளின் சேதஇழப்பு	274
- வங்கியின் பதிவுப்படிக் கொள்கை, நியாயமான மீள்அறவீட்டு எதிர்பார்க்கக் காணப்படவில்லை என்ற குறிகாட்டிகள் உள்ளடங்கலாக	குறிப்பு 21 (ஈ) - ஆண்டின்போது சேதஇழப்பு அசைவுகள்	305
- திருத்தியமைத்தல் தேவைப்பாடுகள் எவ்வாறு பிரயோகிக்கப்பட்டுள்ளன.	குறிப்பு 2.5.1.9 - நிதியியல் சொத்துகள் மற்றும் நிதியியல் பொறுப்புகளின் திருத்தியமைத்தல்.	274

→ இலங்கை மத்திய வங்கியினால் வேண்டப்பட்ட ஏனைய வெளிப்படுத்தல் தேவைப்பாடுகள்

வெளிப்படுத்தல் தேவைப்படுத்தல்கள்	விபரம்	பக்கம்
(உ) எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பு கணிப்புகள்:		
- எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பினை மதிப்பிடுகின்ற போது பயன்படுத்தப்பட்ட உள்ளீடுகள், ஊகங்கள் மற்றும் மதிப்பீட்டு நுட்பங்களின் அடிப்படை	குறிப்பு 2.5.2.4 எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பு கணிப்பு	276
- முன்னோக்கிய தகவல்கள் எவ்வாறு எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பினை நிர்ணயிப்பதனுள் கூட்டிணைக்கப்பட்டன.	குறிப்பு 2.5.2.6 முன்னோக்கிய தகவல்கள்	276
- அறிக்கையிடும் காலப்பகுதியின் போது மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டு நுட்பங்கள் அல்லது முக்கிய ஊகங்களில் மாற்றங்கள்	குறிப்பு 2.2 கணக்கீட்டுக் கொள்கைகளில் மாற்றங்கள்	269
(ஊ) எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பில் இருந்து தோன்றுகின்ற தொகைகள்:		
- ஆரம்ப மீதியின் நிதியியல் சாதனத்தின் ஒவ்வொரு வகுப்பிலிருந்தும் சேதஇழப்பு நட்ட ஒதுக்கீட்டின் இறுதி மதிக்கான மீள்இணக்கம்	குறிப்பு 16 - காசும் காசுக்குசமனானவையும் குறிப்பு 18 - வங்கிகளுடனான இருப்பு	297 298
- மீள்இணக்கத்தில் நட்ட ஒதுக்கீட்டின் மாற்றங்களுக்கான காரணங்களை விளக்குதல்	குறிப்பு 21 (ஈ) - ஆண்டின்போது சேதஇழப்பு அசைவுகள் (கடன்களும் முற்பணங்களும்) குறிப்பு 22 (ஆ) - ஆண்டின்போது சேதஇழப்பு அசைவுகள் (படுகடன் மற்றும் ஏனைய சாதனங்கள்)	305 312
(எ) பிணைய உறுதிகள்:	நிதியியல் கூற்றுகளுக்கான குறிப்புகள்:	
- அறிக்கையிடும் திகதியில் கொடுகடன் இடர்நேர்வுக்கான வங்கியின் உயர்ந்தபட்ச இடர்நேர்வுக்குள்ளாகும் தன்மை	குறிப்பு 54.1.1 (அ) - நிதியியல் சொத்துகளின் வகுப்பு வாரியாக தேறியகடன் இடர்நேர்வுக்குள்ளாகும் தன்மை	372
- பிணையம் மற்றும் ஏனைய கொடுகடன் மேம்படுத்தல்களாக வைக்கப்பட்ட பிணைய உறுதி பற்றிய விவரணம்	குறிப்பு 54.1.1 (ஆ) - கொடுகடன் நிதிச் சொத்துப்பட்டியல் முகாமைத்துவம்	374
(ஏ) பதிவுபடுத்தப்பட்ட சொத்துகள்	நிதியியல் கூற்றுகளுக்கான குறிப்புகள்: குறிப்பு 21 (ஈ) - ஆண்டின்போது சேதஇழப்பு அசைவுகள் (கடன்கள் மற்றும் முற்பணங்கள்).	305
i. உரிமம் பெற்ற வங்கிகளுக்காக பாசல் III இன் கீழ் மூலதன தேவைப்படுத்தல் மீது 2016 இன் 1ஆம் இலக்க வங்கித் தொழில் சட்ட பணிப்புரைகளின் தூண் III வெளிப்படுத்தல்கள்	இடர்நேர்வு மீளாய்வு அறிக்கை	208-236
ii. திரவத்தன்மை இடர்		
(அ) நிதியியல் பொறுப்புகளின் முதிர்வுப் பகுப்பாய்வொன்று	நிதியியல் கூற்றுகளுக்கான குறிப்புகள்: குறிப்பு 55 முதிர்வுப் பகுப்பாய்வு	398
(ஆ) இடர்நேர்வுமுகாமைத்துவத்திற்கான அணுகுமுறை பற்றிய விவரணம்	நிதியியல் கூற்றுகளுக்கான குறிப்புகள்: குறிப்பு 54 நிதியியல் இடர்நேர்வுமுகாமைத்துவ அறிக்கை இடர்நேர்வு மீளாய்வு அறிக்கை	365 208-236
(இ) உரிமம் பெற்ற வங்கிகளுக்காக பாசல் III இன் கீழ் மூலதன தேவைப்படுத்தல் மீது 2016 இன் 1ஆம் இலக்க வங்கித் தொழில் சட்ட பணிப்புரைகளின் தூண் III வெளிப்படுத்தல்கள்	இடர்நேர்வு மீளாய்வு அறிக்கை	208-236
iii. சந்தை இடர்நேர்வு		
(அ) நிறுவனம் ஆட்பட்டுள்ள சந்தை இடரின் ஒவ்வொரு வகையினதும் ஒரு உணர்வுப் பகுப்பாய்வு	நிதியியல் கூற்றுகளுக்கான குறிப்புகள்: குறிப்பு 54.3 - சந்தை இடர்நேர்வு இடர்நேர்வு மீளாய்வு அறிக்கை	387 208-236
(ஆ) நிறுவனத்தின் இடர்நேர்வுக்குள்ளாகும் தன்மையினை உணர்வுப் பகுப்பாய்வு பிரதிநிதித்துவப்படுத்தவில்லையாயின், மேலதிக தகவல்கள்	இடர்நேர்வு மீளாய்வு அறிக்கை	208-236

→ இலங்கை மத்திய வங்கியினால் வேண்டப்பட்ட ஏனைய வெளிப்படுத்தல் தேவைப்பாடுகள்

வெளிப்படுத்தல் தேவைப்படுத்தல்கள்	விபரம்	பக்கம்
(இ) உரிமம் பெற்ற வங்கிகளுக்காக பாசல் III இன் கீழ் மூலதன தேவைப்படுத்தல் மீது 2016 இன் 1ஆம் இலக்க வங்கித் தொழில் சட்ட பணிப்புரைகளின் தூண் III வெளிப்படுத்தல்கள்.	இடர்நேர்வு மீளாய்வு அறிக்கை	208-236
iv. தொழிற்பாட்டு இடர்நேர்வு உரிமம் பெற்ற வங்கிகளுக்காக பாசல் III இன் கீழ் மூலதன தேவைப்படுத்தல் மீது 2016 இன் 1ஆம் இலக்க வங்கித் தொழில் சட்ட பணிப்புரைகளின் தூண் III வெளிப்படுத்தல்கள்	இடர்நேர்வு மீளாய்வு அறிக்கை	208-236
v. வங்கித் தொழில் ஏட்டில் பங்கு மூலதன இடர்நேர்வு (அ) பண்புசார் வெளிப்படுத்தல்கள்:		
<ul style="list-style-type: none"> முதலீட்டு இலாபங்கள் எதிர்பார்க்கப்படுகின்ற உரிமைகள் மற்றும் உறவு மற்றும் உபாய காரணங்களுக்கானவை உள்ளடக்களாக ஏனைய குறிக்கோள்களின் கீழ் எடுக்கப்பட்டவை என்பவற்றுக்கிடையிலான வேறுபடுத்தல். 	<p>நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்:</p> <p>குறிப்பு 23 ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியில் நிதியியல் சொத்துகள்.</p>	313
<ul style="list-style-type: none"> வங்கித் தொழில் ஏட்டில் வைத்திருக்கின்ற பங்கு மூலதன மதிப்பீடு மற்றும் கணக்கீடுகளை உள்ளடக்குகின்ற முக்கிய கொள்கைகள் பற்றிய கலந்துரையாடல். 	<p>நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்:</p> <p>குறிப்பு 23 ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியில் நிதியியல் சொத்துகள்.</p>	313
(ஆ) அளவுசார் வெளிப்படுத்தல்கள்:		
<ul style="list-style-type: none"> முதலீடுகளின் நிதியியல் நிலை அதேபோன்று அம்முதலீடுகளின் சீர்மதிப்புப் பெறுமதி, விலை கோரப்பட்ட பிணையங்கள், சீர்மதிப்புப் பெறுமதியிலிருந்து பங்குவிலை முக்கியமாக வேறுபடுகின்றவிடத்து வெளிப்படையாக விலைகோரப்பட்ட பங்குப் பெறுமதிகளினூடான கூற்றில் வெளிப்படுத்தப்பட்ட பெறுமதி. 	<p>நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்:</p> <p>குறிப்பு 20 இலாபம் அல்லது நட்டம் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் சொத்துக்கள்</p>	299
<ul style="list-style-type: none"> முதலீடுகளின் வகைகளின் தன்மைகள் 	<p>குறிப்பு 23 ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியில் நிதியியல் சொத்துகள்</p>	313
<ul style="list-style-type: none"> அறிக்கையிடும் காலத்தில் விற்பனைகள் தீர்த்துக்கட்டுதல் களிலிருந்து தோன்றுகின்ற ஒன்று திரண்ட தேறிய இலாபங்கள்/(நட்டங்கள்) 	<p>நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்</p> <p>குறிப்பு 06 - வர்த்தகப்படுத்தல்களிலிருந்து தேறிய இலாபம்/நட்டம்</p> <p>குறிப்பு 08 - நிதியியல் நிதியியல் சொத்துகளில் இருந்து தேறிய இலாபம்/(நட்டம்)</p>	285 286
vi. வங்கித் தொழில் ஏட்டில் வட்டி வீத இடர்நேர்வு (அ) பண்புசார் வெளிப்படுத்தல்:		
<ul style="list-style-type: none"> வங்கித் தொழில் ஏட்டில் வட்டி வீத இடர்நேர்வு தன்மையும் முக்கிய ஊகங்களும் 	<p>நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்:</p> <p>குறிப்பு 54 நிதியியல் இடர்நேர்வுமுகாமைத்துவ அறிக்கை</p> <p>இடர்நேர்வு மீளாய்வு அறிக்கை</p>	365 208-236
(ஆ) அளவுசார் வெளிப்படுத்தல்கள்:		
<ul style="list-style-type: none"> வங்கி ஏடுகளின் வட்டிவீத இடர்களின் தன்மை இடரினை அளவிடுவதற்காக முகாமைத்துவத்தின் முறைக்கமைவாக மேல் நோக்கிய மற்றும் கீழ் நோக்கிய வீத அதிர்வுகளுக்கான உழைப்பில் அல்லது பொருளாதாரப் பெறுமதியில் (அல்லது முகாமைத்துவத்தினால் பயன்படுத்தப்படும் இயைபுடைய அளவீடு), நாணயம் மூலம் பிரிக்கப்பட்ட (இயைபானவாறு) அதிகரிப்பு/வீழ்ச்சி) 	இடர்நேர்வு மீளாய்வு அறிக்கை	208-236
2.2.3 இடர்நேர்வு திரட்சிகள் மீதான தகவல்	<p>நிதியியல் கூற்றுக்களுக்கான குறிப்புகள்:</p> <p>குறிப்பு 54 நிதியியல் இடர்நேர்வுமுகாமைத்துவ அறிக்கை</p> <p>இடர்நேர்வு மீளாய்வு அறிக்கை</p>	365 208-236

→ இலங்கை மத்திய வங்கியினால் வேண்டப்பட்ட ஏனைய வெளிப்படுத்தல் தேவைப்பாடுகள்

வெளிப்படுத்தல் தேவைப்படுத்தல்கள்	விபரம்	பக்கம்
3. ஏனைய வெளிப்படுத்தல்கள்		
3.1 மூலதனக் கட்டமைப்பு		
i. பண்புசார் வெளிப்படுத்தல்கள்		
<ul style="list-style-type: none"> ● அனைத்து மூலதன சாதனங்களினதும் விசேடமாக புதுமையான, சிக்கலான அல்லது கலப்பு மூலதன சாதனங்களினது முக்கிய அம்சங்களின் நியதிகள் மற்றும் நிபந்தனைகள் மீதான தகவல்களின் தொகுப்பு. 	16 இன் 1ஆம் இலக்க வங்கித் தொழில் பணிப்புரையின் அட்டவணை III இற்கு அமைவான பாசல் III வெளிப்படுத்தல்கள் இடர்நேர்வு மீளாய்வு அறிக்கை	442-453 208-236
ii. அளவுசார் வெளிப்படுத்தல்கள்		
(அ) அடுக்கு 1 மூலதனத் தொகை, பின்வருனவற்றின் தனியான வெளிப்படுத்தல்களுடன்	2016 இன் 1ஆம் இலக்க வங்கித் தொழில் பணிப்புரையின் அட்டவணை III இற்கு அமைவான பாசல் III வெளிப்படுத்தல்கள்	442-453
<ul style="list-style-type: none"> ● கொடுப்பனவு செய்யப்பட்ட பங்கு மூலதனம்/பொது இருப்பு ● ஒதுக்குகள் ● துணை நிறுவனங்களின் பங்கு மூலதனத்தில் குறைந்தளவு பங்குமூலதன உரிமையாளர்கள் ● புதுமையான சாதனங்கள் ● ஏனைய மூலதன சாதனங்கள் ● அடுக்கு 1 மூலதனத்திலிருந்து குறைப்புகள் 		
(ஆ) அடுக்கு 2 மற்றும் அடுக்கு 3 மூலதனத்தின் மொத்தத் தொகை		
(இ) மூலதனத்திலிருந்தான ஏனைய குறைப்புகள்		
(ஈ) மொத்த தகைமை பெறும் மூலதனம்		
3.1.2 மூலதனப் போதுமை		
i. பண்புசார் வெளிப்படுத்தல்கள்		
<ul style="list-style-type: none"> ● நடைமுறை மற்றும் எதிர்கால செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பதற்காக அதன் மூலதனப் போதுமையினை மதிப்பிடுவதற்கான வங்கியின் அணுகுமுறை பற்றிய கலந்தாய்வுத் தொகுப்பு 	இடர்நேர்வு மீளாய்வு அறிக்கை	208-236
ii. அளவுசார் வெளிப்படுத்தல்கள்		
(அ) கடன் இடர், சந்தை இடர்நேர்வு மற்றும் தொழிற்பாட்டு இடருக்கான மூலதனத் தேவைப்பாடுகள்	இடர்நேர்வு மீளாய்வு அறிக்கை	208-236
(ஆ) மொத்த மற்றும் அடுக்கு 1 மூலதன விகிதம்	இடர்நேர்வு மீளாய்வு அறிக்கை	208-236

2016 இன் 1ஆம் இலக்க வங்கித் தொழில் சட்ட பணிப்புரைகளின் III ஆம் அட்டவணைக்கு அமைய பாசல் III வெளிப்படுத்தல்கள்

பாசல் III – தூண் III இன் கீழ் குறைந்தபட்ச வெளிப்படுத்தல் தேவைப்பாடுகள்

முக்கிய ஒழுங்குமுறைப்படுத்தல் விகிதங்கள் – மூலதனமும் திரவத்தன்மையும்

31 டிசம்பரில் உள்ளவாறு விடயம்	வங்கி		தொகுதி	
	2022	2021	2022	2021
ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனம் (ரூபா '000)				
பொது பங்குமூலதனம் அடுக்கு 1	50,531,185	60,170,042	58,439,854	65,194,032
அடுக்கு 1 மூலதனம்	55,531,185	65,170,042	63,477,364	70,194,032
மொத்த மூலதனம்	63,346,963	72,984,005	70,727,946	77,370,432
ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதன வீகிதங்கள் (%)				
பொது பங்குமூலதன அடுக்கு 1 மூலதன விகிதம் (குறைந்தபட்சத் தேவைப்படுத்தல்: 6.5%)	14.357	17.171	16.492	18.538
அடுக்கு 1 மூலதன விகிதம் (குறைந்தபட்சத் தேவைப்படுத்தல்: 8.0%)	15.778	18.598	17.903	19.960
மொத்த மூலதன விகிதம் (குறைந்தபட்சத் தேவைப்படுத்தல்: 12.0%)	17.999	20.828	19.959	22.001
முடுக்கு விகிதம் (குறைந்தபட்சத் தேவைப்படுத்தல் 3%)	7.425	8.92	8.140	8.952
ஒழுங்குமுறைப்படுத்தல் திரவத்தன்மை				
குறைந்தபட்சத் திரவச் சொத்து (ரூபா. '000)	578,088,976	816,750,871	N/A	N/A
நியதிச்சட்டத் திரவத்தன்மை விகிதம் (குறைந்தபட்சத் தேவைப்படுத்தல் 20%)	-	-	-	-
உள்நாட்டு வங்கித் தொழில் அலகு (%)	40.62	59.63	N/A	N/A
கடல் கடந்த வங்கித் தொழில் அலகு (%)	-	-	-	-
திரவ காப்பு விகிதம் (%) – ரூபா (குறைந்தபட்சத் தேவைப்படுத்தல் – 2022 – 90%, 2021 – 100%)	195.54	240.84	N/A	N/A
திரவ காப்பு விகிதம் (%) – அனைத்து நாணயங்களும் (குறைந்தபட்சத் தேவைப்படுத்தல் – 2022 – 90%, 2021 – 100%)	193.59	240.43	N/A	N/A
தேறிய நிலையான நிதி விகிதம் (குறைந்தபட்சத் தேவைப்படுத்தல் – 2022 – 90%, 2021 – 100%)	180.51	160.78	N/A	N/A

⊙ 2016 இன் 1ஆம் இலக்க வங்கித் தொழில் சட்ட பணிப்புரைகளின் III ஆம் அட்டவணைக்கு அமைய பாசல் III வெளிப்படுத்தல்கள்

பாசல் III மூலதன விகிதங்களின் கணிப்பீடு

31 டிசம்பரில் உள்ளவாறு விடயம்	வங்கி		தொகுதி	
	2022 ரூபா. '000	2021 ரூபா. '000	2022 ரூபா. '000	2021 ரூபா. '000
சரிப்படுத்தல்களின் பின்னர் பொது பங்குமூலதன அடுக்கு 1 மூலதனம்	50,531,185	60,170,042	58,439,854	65,194,032
மொத்த பொது பங்குமூலதன அடுக்கு 1 மூலதனம்	62,054,991	65,384,549	63,477,365	69,514,833
பங்குமூலதனம் (குறிப்பிடப்பட்ட மூலதனம்)/சாட்டப்பட்ட மூலதனம்	9,400,000	9,400,000	9,400,000	9,400,000
ஒதுக்கு நிதியம்	5,224,842	5,174,249	5,281,952	5,209,101
வெளியிடப்பட்ட பிடித்து வைக்கப்பட்ட வருவாய்கள்/ (ஒன்றுசேர்ந்த பிடித்து வைக்கப்பட்ட நடட்டங்கள்)	6,008,140	8,376,790	7,469,197	12,567,994
வெளியிடப்பட்ட ஒன்றுசேர்ந்த ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம்	(1,669,876)	(658,376)	(1,765,661)	(754,142)
பொது மற்றும் ஏனைய வெளிப்படுத்தப்பட்ட ஒதுக்குகள்	43,091,885	43,091,885	43,091,877	43,091,877
வெளியிடப்படாத நடப்பாண்டின் இலாபம்/(நட்டம்) மற்றும் அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தில் பிரதிபலிக்கின்ற பெறுகைகள்	-	-	-	-
ஒன்றிணைந்த வங்கித் தொழில் மற்றும் வங்கியின் நிதியியல் துணை நிறுவனங்களினால் வழங்கப்பட்ட சாதாரண பங்குகளும் மூன்றாம் தரப்பினரால் வைத்திருக்கப்படுபவையும்	-	-	-	-
பொது பங்குமூலதனம் அடுக்கு 1 மூலதனத்திற்கான மொத்த சீராக்கங்கள்	11,523,806	5,214,505	5,037,511	4,320,799
நல்லெண்ணம் (தேறியது)	-	-	-	-
அருவச் சொத்துகள் (தேறியது)	747,248	816,058	752,221	821,420
ஆதனம், பொறித் தொகுதி மற்றும் உபகரணங்களின் மீள் விலைமதிப்பீட்டு இழப்புகள்	32,902	32,902	32,902	32,902
பிற்போடப்பட்ட வரிச்சொத்துகள் (தேறியது)	2,892,984	1,104,779	2,894,972	1,105,653
காகப்பாய்ச்சல் காப்பு ஒதுக்கு	-	-	-	-
பத்திரமயமாக்கல் நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட விற்பனையிலான இலாபம்	-	-	-	-
நிறுவனமொன்றின் விநியோகிக்கப்பட்ட சாதாரண பங்குமூலதனத்தின் 10% இற்கு மேல் வங்கி உரிமை கொண்டிருக்காத வங்கித் தொழில் மற்றும் நிதியியல் நிறுவனங்களின் மூலதனத்தில் முதலீடுகள்	1,112,367	2,173,342	1,357,416	2,360,824
நிறுவனமொன்றின் விநியோகிக்கப்பட்ட சாதாரண பங்குமூலதனத்தின் 10% இற்கு மேல் வங்கி உரித்து கொண்டிருக்கும் நிதியியல் நிறுவனங்களில் கணிசமான முதலீடுகள்	6,738,305	1,087,425	-	-
சீராக்கங்களின் பின்னர் மேலதிக அடுக்கு 1 மூலதனம்	5,000,000	5,000,000	5,000,000	5,000,000
மொத்த மேலதிக அடுக்கு 1 மூலதனம்	5,000,000	5,000,000	5,000,000	5,000,000
தகைமை பெறுகின்ற மேலதிக அடுக்கு 1 மூலதனச் சாதனங்கள்	5,000,000	5,000,000	5,000,000	5,000,000
ஒன்றிணைந்த வங்கித் தொழில் மற்றும் வங்கியின் நிதியியல் துணை நிறுவனங்களினால் வழங்கப்பட்ட சாதனங்களும் மூன்றாம் தரப்பினரால் வைத்திருக்கப்படுபவையும்	-	-	-	-
மேலதிக அடுக்கு 1 மூலதனத்திற்கான மொத்த சீராக்கங்கள்	-	-	-	-
சொந்த பங்குகளின் முதலீடு	-	-	-	-
சீராக்கங்களுக்கு பின்னர் அடுக்கு 2 மூலதனம்	7,815,778	7,813,965	7,288,092	7,176,402
மொத்த அடுக்கு 2 மூலதனம்	7,815,778	7,813,964	7,819,473	7,744,905
தகைமை பெறுகின்ற அடுக்கு 2 மூலதனச் சாதனங்கள்	-	-	-	-
மீள்மதிப்பீட்டு இலாபங்கள்	4,243,803	4,243,803	4,243,803	4,243,803
கடன் இழப்பு ஏற்பாடுகள்	3,571,975	3,570,160	3,575,670	3,501,102
ஒன்றிணைந்த வங்கித் தொழில் மற்றும் வங்கியின் நிதியியல் துணை நிறுவனங்களினால் வழங்கப்பட்ட சாதனங்களும் மற்றும் மூன்றாம் தரப்பினரால் வைத்திருக்கப்படுபவையும்.	-	-	-	-
அடுக்கு 2 மூலதனத்திற்கான மொத்த சீராக்கங்கள்	-	-	531,381	568,504

→ 2016 இன் 1ஆம் இலக்க வங்கித் தொழில் சட்ட பணிப்புரைகளின் III ஆம் அட்டவணைக்கு அமைய பாசல் III வெளிப்படுத்தல்கள்

31 டிசம்பரில் உள்ளவாறு விடயம்	வங்கி		தொகுதி	
	2022 ரூபா. '000	2021 ரூபா. '000	2022 ரூபா. '000	2021 ரூபா. '000
சொந்த பங்குகளில் முதலீடுகள்	-	-	-	-
வழங்கும் நிறுவனத்தின் வாக்குரிமையினை கொண்டுள்ள வழங்கப்பட்ட மூலதனத்தின் 10% இற்கு மேல் வங்கி உரித்துக் கொண்டிராத நிதி நிறுவனங்களின் மூலதனத்தில் முதலீடு	-	-	531,381	568,504
பொது பங்குமூலதன அடுக்கு 1 மூலதனம்	50,531,185	60,170,042	58,439,854	65,194,032
மொத்த அடுக்கு 1 மூலதனம்	55,531,185	65,170,042	63,439,854	70,194,032
மொத்த மூலதனம்	63,346,963	72,984,005	70,727,946	77,370,432
மொத்த இடநேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துகள்	351,954,628	350,409,554	354,357,340	351,672,286
கடன் இடநேர்வுக்கான இடநேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துகள்	285,757,970	285,612,837	286,053,591	280,088,118
சந்தை இடநேர்வுக்கான இடநேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துகள்	11,242,508	10,720,942	13,012,300	16,125,350
தொழிற்பாட்டு இடநேர்வுக்கான இடநேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துகள்	54,954,150	54,075,775	55,291,450	55,458,817
பொது பங்குமூலதன அடுக்கு 1 மூலதன வீதம் (மூலதன காப்பு தாங்கியிருப்பு, எதிர்கழற்சி மூலதன தாங்கியிருப்பு மற்றும் உள்நாட்டில் ஊடுருவும் தாக்கம் கொண்ட முக்கிய வங்கிகள் (D-SIBS) மீதான மேலதிக விதிப்பு உள்ளடங்கலாக) (%)	14.357	17.171	16.492	18.538
இதில்: மூலதன காப்பு தாங்கியிருப்பு (%)	2.000	2.000	2.000	2.000
இதில்: எதிர் சுழற்சி தாங்கியிருப்பு (%)	0.000	0.000	0.000	0.000
இதில்: உள்நாட்டில் ஊடுருவும் தாக்கம் கொண்ட முக்கிய வங்கிகள் (D-SIBS) மீதான மூலதன மேலதிக விதிப்பு (%)	0.000	0.000	0.000	0.000
பொது பங்குமூலதன அடுக்கு 1 மூலதனம் (%)	15.778	18.598	17.903	19.960
(மூலதன காப்பு தாங்கியிருப்பு, எதிர்கழற்சி மூலதன தாங்கியிருப்பு மற்றும் உள்நாட்டில் ஊடுருவும் தாக்கம் கொண்ட முக்கிய வங்கிகள் (D-SIBS) மீதான மேலதிக விதிப்பு உள்ளடங்கலாக) மொத்த மூலதன வீதம் (%)	17.999	20.828	19.959	22.001
இதில்: மூலதன காப்பு தாங்கியிருப்பு (%)	2.000	2.000	2.000	2.000
இதில்: எதிர் சுழற்சி தாங்கியிருப்பு (%)	0.000	0.000	0.000	0.000
இதில்: உள்நாட்டில் ஊடுருவும் தாக்கம் கொண்ட முக்கிய வங்கிகள் (D-SIBS) மீதான மூலதன மேலதிக விதிப்பு (%)	0.000	0.000	0.000	0.000

பாசல் III மூலதனப் போதுமை கணிப்பில் பிடித்து வைக்கப்பட்ட உழைப்பு மீதி மற்றும் நிதியியல் அறிக்கையில் என்பவற்றுக்கிடையில் தோன்றுகின்ற வேறுபாடு பின்வருவனவற்றுக்கு செலுத்த வேண்டியவையாகும்:

- (1) 2015 இறுதி வரை நடைமுறை ஆண்டு பிடித்துவைக்கப்பட்ட உழைப்புகளை பொது ஒதுக்கிற்கு மாற்றுவது வங்கியின் நடைமுறையாகவிருந்ததுடன் 2016 டிசம்பர் 31 இல் இருந்து செயற்படத்தக்கவாறு தனியாகப் பேணப்படும் பிடித்து வைக்கப்படும் உழைப்புகள் ஒதுக்கொன்றிற்க்காக நடைமுறையாண்டின் பிடித்துவைக்கப்பட்ட உழைப்புகளின் பகுதியினை பேணுவதற்கு மாற்றம் செய்யப்பட்டது. எனவே, 2016 இற்கு முன்னர் பொது ஒதுக்கிற்கு சீர்செய்யப்பட்டு வந்த ஓய்வு நலத்திட்டம் மீதான நிதியியல் அறிக்கையிடுவதில் பிடித்து வைக்கப்பட்ட உழைப்புகள் மீதி மற்றும் பாசல் III மூலதன போதுமை கணிப்பு என்பவற்றுக்கிடையிலான வேறுபாடானது ரூபா 5.351 பில்லியன் கொண்ட ஒன்றுசேர்ந்த கணிப்பீட்டு இழப்பாகும்.

② 2016 இன் 1ஆம் இலக்க வங்கித் தொழில் சட்ட பணிப்புரைகளின் III ஆம் அட்டவணைக்கு அமைய பாசல் III வெளிப்படுத்தல்கள்

முடிக்கு விகித கணிப்பு

31 டிசம்பரில் உள்ளவாறு விடயம்	வங்கி		தொகுதி	
	2022 ரூபா. '000	2021 ரூபா. '000	2022 ரூபா. '000	2021 ரூபா. '000
அடுக்கு 1 மூலதனம்	55,531,185	65,170,042	63,439,855	70,194,032
மொத்த இடநேர்வுக்குள்ளாகும் தன்மை	747,916,275	730,295,777	779,339,904	784,126,364
ஐந்தொகை மீதான விடயங்கள் - (பெறுதிகள், பிணையங்கள் நிதியளித்தல் கொடுக்கல் வாங்கல்கள் நீங்கலாக ஆனால் பிணைய உறுதி உள்ளடங்கலாக)	729,875,036	711,305,160	743,808,308	741,607,140
பெறுதிகள் இடநேர்வுக்குள்ளாகும் தன்மை	60,087	-	70,194	-
பிணையங்கள் நிதியளித்தல் கொடுக்கல் வாங்கல் இடநேர்வுக்குள்ளாகும் தன்மை	23,538,929	14,253,906	34,524,795	37,780,243
ஏனைய ஐந்தொகைக்கு வெளியில் இடநேர்வுக்குள்ளாகும் தன்மை	5,933,129	4,736,710	5,941,217	4,738,981
பாசல் III முடிக்கு விகிதம் (%) (அடுக்கு 1/மொத்த இடநேர்வு நேர்வுக்குள்ளாகும் தன்மை)	7.42%	8.92%	8.14%	8.95%

பாசல் III - திரவ காப்பு விகிதம் (வங்கி) - அனைத்து நாணயங்களும்

31 டிசம்பரில் உள்ளவாறு விடயம்	2022		2021	
	மொத்த நிறையேற்றப்படாத பெறுமதி ரூபா. '000	மொத்த நிறையேற்றப்பட்ட பெறுமதி ரூபா. '000	மொத்த நிறையேற்றப்படாத பெறுமதி ரூபா. '000	மொத்த நிறையேற்றப்பட்ட பெறுமதி ரூபா. '000
உயர்தர திரவத்தன்மை சொத்துகளின் மொத்த இருப்பு	560,865,001	559,128,186	787,006,884	785,559,135
மொத்த சீர்செய்யப்பட்ட மட்டம் 1 அ சொத்துகள்	559,137,772	559,137,772	783,972,676	783,972,676
மட்டம் 1 சொத்துகள்	557,391,372	557,391,372	784,111,386	784,111,386
மொத்த சீர்செய்யப்பட்ட மட்டம் 2 அ சொத்துகள்	-	-	-	-
மட்டம் 2 அ சொத்துகள்	-	-	-	-
மொத்த சீர்செய்யப்பட்ட மட்டம் 2 ஆ சொத்துகள்	3,473,629	1,736,814	2,895,498	1,447,749
மட்டம் 2 ஆ சொத்துகள்	3,473,629	1,736,814	2,895,498	1,447,749
மொத்த காசு வெளிப்பாய்ச்சல்	1,483,215,394	301,166,630	1,465,591,676	342,758,032
வைப்புகள்	1,174,723,061	117,472,306	1,085,163,072	108,516,307
பிணையளிக்கப்படாத மொத்த நிதியளித்தல்	279,963,300	180,014,686	355,165,322	224,569,932
பிணையளிக்கப்பட்ட நிதியளித்தல்	14,529,768	-	4,957,181	-
பொறுப்பேற்ற (இரத்துச்செய்ய முடியாத) வசதிகளின் வரையப்படாத பாகம் மற்றும் ஏனைய அவசர கால நிதியளித்தல் கடப்பாடுகள்	13,384,008	3,064,381	13,351,156	2,716,849
மேலதிக தேவைப்பாடுகள்	615,257	615,257	6,954,945	6,954,945
மொத்த காசு வெளிப்பாய்ச்சல்கள்	24,225,947	12,347,005	29,945,556	16,029,594
பிணைய உறுதியினால் துணையளிக்கப்பட்ட முதிர்ச்சியடைகின்ற பிணையளிக்கப்பட்ட கடன் வழங்கல் கொடுக்கல் வாங்கல்கள்	5,246,374	4,507,345	8,735,872	3,224,142
பொறுப்பேற்றப்பட்ட வசதிகள்	-	-	-	-
30 நாட்களினுள் முதிர்ச்சியடைகின்ற இணைத் தரப்பினர் மூலமான ஏனைய உட்பாய்ச்சல்கள்	13,159,177	7,835,640	17,153,970	12,804,048
தொழிற்பாட்டு வைப்புகள்	5,812,357	-	4,052,906	-
ஏனைய காசுப்பாய்ச்சல்	8,038	4,019	2,807	1,404
உயர்தகைமை திரவ சொத்துகளின் திரவத் தன்மை செயற்பாப்பு (%) இருப்பு மற்றும் அடுக்கு வருகின்ற 30 கலண்டர் நாட்களுக்கான மொத்த தேரிய காசுப்பாய்ச்சல் *100	-	193.59	-	240.43

→ 2016 இன் 1ஆம் இலக்க வங்கித் தொழில் சட்ட பணிப்புரைகளின் III ஆம் அட்டவணைக்கு அமைய பாசல் III வெளிப்படுத்தல்கள்

பாசல் III தேரிய நிலையான நிதி விகிதம்

31 டிசம்பரில் உள்ளவாறு விடயம்	2022 ரூபா. '000	2021 ரூபா. '000
மொத்த கிடைக்கப்பெறுகின்ற நிதி	1,127,944,641	994,037,088
மொத்த தேவைப்படுகின்ற நிலையான நிதி - ஐந்தொகை சொத்துகள்	624,406,071	617,732,815
மொத்த தேவைப்படுகின்ற நிலையான நிதி - ஏனைய ஐந்தொகைக்கு வெளியில்	473,176	512,223
மொத்த தேவைப்படுகின்ற நிலையான நிதி	624,879,247	618,245,038
தேரிய நிலையான நிதி விகிதம் (%)	180.51	160.78

ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனச் சாதனங்களின் முக்கிய அம்சங்கள்

மூலதன சாதனம் பற்றிய விபரம்	
வழங்குனர்	தேசிய சேமிப்பு வங்கி
தனித்துவமான இனங்காண்பவர்	
சாதனத்தின் அரசாங்கச் சட்டம் (சட்டங்கள்)	இலங்கை
அடிப்படை வழங்கல் திகதி	2020 ஒக்டோபர் 27
சாதனத்தின் சந்தைப் பெறுமதி	100
முதிர்வு அல்லது திகதியிடப்பட்டது	முதிர்வு
மூல முதிர்வுத் திகதி	-
ஒழுங்குமுறைப்படுத்தல் மூலதனத்தில் இனங்காணப்பட்ட தொகை (ரூபா '000)	5,000,000
கணக்கீட்டு வகைப்படுத்தல் (பங்குமூலதனம்/பொறுப்பு)	பொறுப்பு
முன்கூட்டிய மேற்பார்வை அனுமதிக்குட்பட்டு வழங்குனர் அழைப்புக் காலம்	
தெரிவு அழைப்புத் திகதி, அவசர கால அழைப்புத் திகதிகள் மற்றும் மீட்டித் தொகை (ரூபா '000)	வி.கி.
தொடர்ந்து வரும் அழைப்புத் திகதிகள்	வி.கி.
கூப்பன்/பங்கிலாபங்கள்	
நிலையான அல்லது மிதக்கின்ற பங்கிலாபம்/கூப்பன்	மிதக்கின்ற/நிலையானது
கூப்பன் வீதம் மற்றும் அவை தொடர்புபட்ட சட்டெண்	உண்டியல் வீதம் + 1.50% / 9.25% (நிலையானது)
திரளாத அல்லது திரள்கின்ற	திரளாத
மாற்றக்கூடியது அல்லது மாற்ற முடியாதது	
மாற்றக்கூடியதாயின், மாற்றக்கூடிய மட்டம்	வி.கி.
மாற்றக்கூடியதாயின், முழுமையாக அல்லது பகுதியாக	வி.கி.
மாற்றக்கூடியதாயின், கட்டாயமானது அல்லது தெரிவு	வி.கி.
மாற்றக்கூடியதாயின் மாற்றுவீதம்	வி.கி.

நடப்பு மற்றும் எதிர்கால மூலதனத் தேவைப்பாடுகளின் போதுமை/நிறைவுசெய்தல் மீதான தொகுப்புக் கலந்தாய்வு

நடப்பு மற்றும் எதிர்கால மூலதனத் தேவைப்பாடுகளின் போதுமை/நிறைவுசெய்தல் மீதான தொகுப்புக் கலந்தாய்விற்காக 208 தொடக்கம் 236 வரையான பக்கங்களின் மீதுள்ள இடர்நேர்வு மீளாய்வு அறிக்கையினைப் பார்க்க.

⊕ 2016 இன் 1ஆம் இலக்க வங்கித் தொழில் சட்ட பணிப்புரைகளின் III ஆம் அட்டவணைக்கு அமைய பாசல் III வெளிப்படுத்தல்கள்

தரப்படுத்தப்பட்ட அணுகுமுறையின் கீழ் கடன் இடர்நேர்வு (வங்கி)

கடன் இடர்நேர்வுக்குள்ளாகும் தன்மை மற்றும் கடன் இடர்நேர்வு தணிப்பு தாக்கங்கள்

2022 டிசெம்பர் 31 அன்று உள்ளவாறு	கடன் மாற்று காரணி மற்றும் கடன் இடர்நேர்வு தணிப்பிற்கு முன்னர் இடர்நேர்வுக்குள்ளாகும் தன்மை		கடன் மாற்றல் காரணி மற்றும் கடன் இடர்நேர்வு தணிப்பிற்கு பிந்திய இடர்நேர்வுக்குள்ளாகும் தன்மை		இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துகளும் இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்து செறிவு	
	ஐந்தொகை மீது ரூ. '000	ஐந்தொகைக்கு வெளியில் ரூ. '000	ஐந்தொகை மீது ரூ. '000	ஐந்தொகைக்கு வெளியில் ரூ. '000	இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்து ரூ. '000	இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்து - சொத்து செறிவு (%)
மத்திய அரசாங்கம் மற்றும் இலங்கை மத்திய வங்கி மீதான கோரிக்கைகள்	835,844,733	3,238,955	835,105,704	1,619,478	1,689,971	0.2
வெளிநாடுகள் மற்றும் அவற்றின் மத்திய வங்கிகள் மீதான கோரிக்கைகள்	-	-	-	-	-	-
அரசாங்க துறை நிறுவனங்கள் மீதான கோரிக்கைகள்	211,639,747	351,497	3,590,117	-	5,178,008	144.2
உத்தியோகபூர்வ நிறுவனங்கள் மற்றும் பல்தரப்பு அபிவிருத்தி வங்கிகள் மீதான கோரிக்கைகள்	-	-	-	-	-	-
வங்கி இடர்நேர்வுக்குள்ளாகும் தன்மை மீதான கோரிக்கைகள்	17,475,391	3,824,690	17,475,391	1,204,494	8,382,146	44.9
நிதியியல் நிறுவனங்கள் மீதான கோரிக்கைகள்	1,722,845	-	1,722,845	-	1,608,813	93.4
கூட்டுநிறுவனங்கள் மீதான கோரிக்கைகள்	4,288,183	-	4,288,183	-	2,521,468	58.8
சில்லறைக் கோரிக்கைகள்	362,335,868	3,147,791	326,940,462	-	190,313,071	58.2
வதிவிட ஆதனத்தால் பிணையளிக்கப்பட்ட கோரிக்கைகள்	83,542,389	584,043	83,542,389	292,021	29,549,269	35.2
வர்த்தக உண்மை சொத்துக்களால் பிணையளிக்கப்பட்ட கோரிக்கைகள்	-	0	-	-	-	-
செயற்படா சொத்துகள் 1	12,211,676	0	12,211,676	-	11,373,047	93.1
உயர்வான இடர்நேர்வு வகைகள்	572,695	0	572,695	-	1,431,739	250.0
காசு வகைகளும் ஏனைய சொத்துகளும்	34,136,309	2,817,135	34,136,309	2,817,135	33,710,441	91.2
மொத்தம்	1,563,769,835	13,964,112	1,319,585,770	5,933,129	285,757,973	21.6

குறிப்பு: *இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்து செறிவு - மொத்த இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்து கடன் மாற்றல் காரணி மற்றும் கடன் இடர்நேர்வு தணிப்பிற்கு பிந்திய இடர்நேர்வுக்குள்ளாகும் தன்மை.

→ 2016 இன் 1ஆம் இலக்க வங்கித் தொழில் சட்ட பணிப்புரைகளின் III ஆம் அட்டவணைக்கு அமைய பாசல் III வெளிப்படுத்தல்கள்

தரப்படுத்தப்பட்ட அணுகுமுறையின் கீழ் கடன் இடர்நேர்வு (தொகுதி)

கடன் இடர்நேர்வுக்குள்ளாகும் தன்மை மற்றும் கடன் இடர்நேர்வு தணிப்பு தாக்கங்கள்

2022 டிசெம்பர் 31 அன்று உள்ளவாறு	கடன் மாற்று காரணி மற்றும் கடன் இடர்நேர்வு தணிப்பிற்கு முன்னர் இடர்நேர்வுக்குள்ளாகும் தன்மை		கடன் மாற்றல் காரணி மற்றும் கடன் இடர்நேர்வு தணிப்பிற்கு பிந்திய இடர்நேர்வுக்குள்ளாகும் தன்மை		இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்துகளும் இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்து செறிவு	
	ஐந்தொகை மீது ரூ. '000	ஐந்தொகைக்கு வெளியில் ரூ. '000	ஐந்தொகை மீது ரூ. '000	ஐந்தொகைக்கு வெளியில் ரூ. '000	இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்து ரூ. '000	இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்து - சொத்து செறிவு (*) (%)
மத்திய அரசாங்கம் மற்றும் இலங்கை மத்திய வங்கி மீதான கோரிக்கைகள்	843,792,497	3,246,175	842,974,772	1,626,697	1,689,971	0.2
வெளிநாடுகள் மற்றும் அவற்றின் மத்திய வங்கிகள் மீதான கோரிக்கைகள்	-	-	-	-	-	-
அரசாங்க துறை நிறுவனங்கள் மீதான கோரிக்கைகள்	211,639,911	351,497	3,590,282	-	5,178,171	144.2
உத்தியோகபூர்வ நிறுவனங்கள் மற்றும் பஸ்தர்ப்பு அபிவிருத்தி வங்கிகள் மீதான கோரிக்கைகள்	-	-	-	-	-	-
வங்கி இடர்நேர்வுக்குள்ளாகும் தன்மை மீதான கோரிக்கைகள்	18,173,633	3,824,690	18,173,633	1,204,494	8,677,509	44.8
நிதியியல் நிறுவனங்கள் மீதான கோரிக்கைகள்	1,123,573	-	1,123,573	-	884,114	78.7
கூட்டுநிறுவனங்கள் மீதான கோரிக்கைகள்	4,425,626	-	4,425,626	-	2,658,911	60.1
சில்லறைக் கோரிக்கைகள்	362,792,033	3,147,991	327,390,142	100	190,662,190	58.2
வதிவிட ஆதனத்தால் பிணையளிக்கப்பட்ட கோரிக்கைகள்	83,809,958	585,580	83,809,958	292,790	29,817,607	35.5
வர்த்தக உண்மை சொத்துக்களால் பிணையளிக்கப்பட்ட கோரிக்கைகள்	-	0	-	-	-	-
செயற்படா சொத்துகள் 1	12,284,269	0	12,284,269	-	11,443,385	93.2
உயர்வான இடர்நேர்வு வகைகள்	-	0	-	-	-	-
காசு வகைகளும் ஏனைய சொத்துகளும்	35,472,365	2,817,135	35,472,365	2,817,135	35,041,674	91.5
மொத்தம்	1,573,513,866	13,973,068	1,329,244,620	5,941,217	286,053,591	21.4

குறிப்பு: *இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்து செறிவு - மொத்த இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்து கடன் மாற்றல் காரணி மற்றும் கடன் இடர்நேர்வு தணிப்பிற்கு பிந்திய இடர்நேர்வுக்குள்ளாகும் தன்மை.

⊙ 2016 இன் 1ஆம் இலக்க வங்கித் தொழில் சட்ட பணிப்புரைகளின் III ஆம் அட்டவணைக்கு அமைய பாசல் III வெளிப்படுத்தல்கள்

தரப்படுத்தப்பட்ட அணுகுமுறையின் கீழ் கடன் இடர்நேர்வு: சொத்து வகுப்புகள் மற்றும் இடர்நேர்வு நிறைகள் முலமான இடர்நேர்வுக்குள்ளாகும் தன்மை (வங்கி)

2022 டிசம்பர் 31 அன்று உள்ளவாறு விபரம்	கடன் மாற்றுக் காரணி மற்றும் கடன் இடர்நேர்வு தணிப்பு பிந்தியது									
	இடர்நேர்வு நிறை	0%	20%	35%	50%	75%	100%	150%	>150%	மொத்த கடன் இடர்நேர்வுக்குள்ளாகும் தன்மை தொகை (ரூபா '000)
சொத்து வகுப்புகள்	ரூ. '000	ரூ. '000	ரூ. '000	ரூ. '000	ரூ. '000	ரூ. '000	ரூ. '000	ரூ. '000	ரூ. '000	ரூ. '000
மத்திய அரசாங்கம் மற்றும் இலங்கை மத்திய வங்கி மீதான கோரிக்கைகள்	828,275,325	8,449,857	-	-	-	-	-	-	-	836,725,182
வெளிநாடுகள் மற்றும் அவற்றின் மத்திய வங்கிகள் மீதான கோரிக்கைகள்	-	-	-	-	-	-	-	-	-	-
அரசாங்க துறை நிறுவனங்கள் மீதான கோரிக்கைகள்	-	-	-	-	-	414,337	3,175,780	-	-	3,590,117
உத்தியோகபூர்வ நிறுவனங்கள் மற்றும் பல்தரப்பு அபிவிருத்தி வங்கிகள் மீதான கோரிக்கைகள்	-	-	-	-	-	-	-	-	-	-
வங்கி இடர்நேர்வுக்குள்ளாகும் தன்மை மீதான கோரிக்கைகள்	-	5,142,983	-	12,366,705	-	1,170,197	-	-	-	18,679,885
நிதியியல் நிறுவனங்கள் மீதான கோரிக்கைகள்	-	-	-	228,065	-	1,494,780	-	-	-	1,722,845
நிறுவனங்கள் மீதான கோரிக்கைகள்	-	-	-	3,533,430	-	754,752	-	-	-	4,288,182
சில்லறை மீதான கோரிக்கைகள்	73,521,830	-	-	-	252,422,245	996,387	-	-	-	326,940,462
வதிவிட ஆதனத்தால் பிணையளிக்கப்பட்ட கோரிக்கைகள்	-	-	83,515,601	-	-	318,809	-	-	-	83,834,410
வர்த்தக உண்மை சொத்துக்களால் பிணையளிக்கப்பட்ட கோரிக்கைகள்	-	-	-	-	-	-	-	-	-	-
செயற்படா சொத்துகள்	-	-	-	2,478,242	-	8,932,450	800,984	-	-	12,211,676
உயர்வான இடர்நேர்வு வகைகள்	-	-	-	-	-	-	-	572,695	-	572,695
காக வகைகளும் ஏனைய சொத்துகளும்	3,199,884	53,898	-	-	-	33,699,662	-	-	-	36,953,444
மொத்தம்	904,997,038	13,646,738	83,515,601	18,606,441	252,422,245	47,781,374	3,976,765	572,695	572,695	1,325,518,898

→ 2016 இன் 1ஆம் இலக்க வங்கித் தொழில் சட்ட பணிப்புரைகளின் III ஆம் அட்டவணைக்கு அமைய பாசல் III வெளிப்படுத்தல்கள்

தரப்படுத்தப்பட்ட அணுகுமுறையின் கீழ் கடன் இடர்நேர்வு: சொத்து வகுப்புகள் மற்றும் இடர்நேர்வு நிறைகள் முலமான இடர்நேர்வுக்குள்ளாகும் தன்மை (தொகுதி)

2022 டிசம்பர் 31 அன்று உள்ளவாறு விபரம்	கடன் மாற்றுக் காரணி மற்றும் கடன் இடர்நேர்வு தணிப்பு பிந்தியது								மொத்த கடன் இடர் நேர்வுக்குள்ளாகும் தன்மை தொகை (ரூபா '000)
	இடர்நேர்வு நிறை	0%	20%	35%	50%	75%	100%	150%	
சொத்து வகுப்புகள்	ரூ. '000	ரூ. '000	ரூ. '000	ரூ. '000	ரூ. '000	ரூ. '000	ரூ. '000	ரூ. '000	ரூ. '000
மத்திய அரசாங்கம் மற்றும் இலங்கை மத்திய வங்கி மீதான கோரிக்கைகள்	836,151,612	8,449,857	-	-	-	-	-	-	844,601,469
வெளிநாடுகள் மற்றும் அவற்றின் மத்திய வங்கிகள் மீதான கோரிக்கைகள்	-	-	-	-	-	-	-	-	-
அரசாங்க துறை நிறுவனங்கள் மீதான கோரிக்கைகள்	-	-	-	-	-	414,501	3,175,780	-	3,590,281
உத்தியோகபூர்வ நிறுவனங்கள் மற்றும் பல்தரப்பு அபிவிருத்தி வங்கிகள் மீதான கோரிக்கைகள்	-	-	-	-	-	-	-	-	-
வங்கி இடர்நேர்வுக்குள்ளாகும் தன்மை மீதான கோரிக்கைகள்	-	5,321,980	-	12,885,951	-	1,170,197	-	-	19,378,128
நிதியியல் நிறுவனங்கள் மீதான கோரிக்கைகள்	-	-	-	478,918	-	644,655	-	-	1,123,573
நிறுவனங்கள் மீதான கோரிக்கைகள்	-	-	-	3,533,430	-	892,196	-	-	4,425,626
சில்லறை மீதான கோரிக்கைகள்	73,521,830	-	-	-	252,824,892	1,043,521	-	-	327,390,243
வதிவிட ஆதனத்தால் பிணையளிக்கப்பட்ட கோரிக்கைகள்	-	-	83,515,601	-	-	587,146	-	-	84,102,747
வர்த்தக உண்மை சொத்துக்களால் பிணையளிக்கப்பட்ட கோரிக்கைகள்	-	-	-	-	-	-	-	-	-
செயற்படா சொத்துகள்	-	-	-	2,492,556	-	8,980,925	810,788	-	12,284,269
உயர்வான இடர்நேர்வு வகைகள்	-	-	-	-	-	-	-	-	-
காக வகைகளும் ஏனைய சொத்துகளும்	3,204,708	53,898	-	-	-	35,030,894	-	-	38,289,500
மொத்தம்	912,878,150	13,825,735	83,515,601	19,390,855	252,824,892	48,764,035	3,986,568	-	1,335,185,836

⊙ 2016 இன் 1ஆம் இலக்க வங்கித் தொழில் சட்ட பணிப்புரைகளின் III ஆம் அட்டவணைக்கு அமைய பாசல் III வெளிப்படுத்தல்கள்

தரப்படுத்தப்பட்ட அளவீட்டு முறையின் கீழ் சந்தை இடர்நேர்வு

	வங்கி	தொகுதி
	2022 இல் இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட தொகை ரூ. '000	2022 இல் இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட தொகை ரூ. '000
2022 டிசம்பர் 31 விடயம்		
(அ) வட்டி வீத இடருக்கான இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்து	4,709,699	6,773,188
பொதுவான வட்டி வீத இடர்நேர்வு	4,709,699	6,773,188
(I) தேறிய நீண்ட அல்லது குறுகிய நிலை	4,709,699	6,773,188
(II) கிடையான ஒதுக்கீடின்மை	-	-
(III) நேரான ஒதுக்கீடின்மை	-	-
(IV) தெரிவுகள்	-	-
குறித்த வட்டி வீத இடர்நேர்வு	-	-
(ஆ) பங்கு முதலனத்திற்கான இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்து	5,634,696	5,340,997
(I) பொதுவான பங்குமுலதன இடர்நேர்வு	3,069,790	2,903,590
(II) குறித்த பங்குமுலதன இடர்நேர்வு	2,564,907	2,437,406
(இ) வெளிநாட்டுச் செலாவணி மற்றும் தங்கத்திற்கான இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட சொத்து	898,105	898,105
சந்தையிடர் முலதன அறவீடு [(அ)+(ஆ)+(இ)]* முலதன போதுமை விகிதம்	1,349,101	1,561,476

அடிப்படை குறிக்காட்டி அணுகுமுறையின் கீழ் தொழிற்பாட்டு இடர்நேர்வு

வங்கி

முலதன மாற்றம்	முலதன மாற்றக் காரணி மு	2022.டிசம்பர் 31 இல் மொத்த வருமானம்			ரூ. '000
		1 வது வருடம் ரூ. '000	2 வது வருடம் ரூ. '000	3 வது வருடம் ரூ. '000	
அடிப்படை குறிக்காட்டி அணுகுமுறை	15	39,683,315	58,100,714	34,105,925	-
முலதன அறவீடு	-	-	-	-	6,594,498
தொழிற்பாட்டு இடருக்கான இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட தொகை	-	-	-	-	54,954,150

தொகுதி

முலதன மாற்றம்	முலதன மாற்றக் காரணி %	2022.டிசம்பர் 31 இல் மொத்த வருமானம்			ரூ. '000
		1 வது வருடம் ரூ. '000	2 வது வருடம் ரூ. '000	3 வது வருடம் ரூ. '000	
அடிப்படை குறிக்காட்டி அணுகுமுறை	15	41,372,127	58,466,126	32,861,230	-
முலதன அறவீடு	-	-	-	-	6,634,974
தொழிற்பாட்டு இடருக்கான இடர்நேர்வு நிறையேற்றப்பட்ட தொகை	-	-	-	-	55,291,450

→ 2016 இன் 1ஆம் இலக்க வங்கித் தொழில் சட்ட பணிப்புரைகளின் III ஆம் அட்டவணைக்கு அமைய பாசல் III வெளிப்படுத்தல்கள்

கணக்கீட்டு மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் செயற்பரப்புகள் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் வகைகளுடனான நிதியியல் கூற்று வகைகளின் அமைப்பிடுதல் என்பவற்றுக்கிடையிலான வேறுபாடுகள் – வங்கி மாத்திரம்

வங்கி

2022 டிசெம்பர் 31 அன்று உள்ளவாறு விடயம்	ஆ	ஆ	இ	ஈ	ஏ
	வெளியிடப்பட்ட நிதியியல் கூற்றுக்களின் அறிக்கையிடப்பட்டவாறு கொண்டு செல்லும் பெறுமதி	ஒழுங்குமுறைப்படுத்தல் அறிக்கையிடுதலின் செயற்பரப்பின் கீழ் கொண்டு செல்லும் பெறுமதி	கடன் இடர்நேர்வு கட்டமைப்பிற்கு உட்பட்டது	சந்தை இடர்நேர்வு கட்டமைப்பிற்கு உட்பட்டது	முலதன தேவைப்படுத்துவதற்கு உட்பட்டதோ அல்லது முலதனதிலிருந்து இருந்தான குறைப்பிற்கு உட்பட்டதோ அல்ல
	ரூ. '000	ரூ. '000	ரூ. '000	ரூ. '000	ரூ. '000
சொத்துகள்	1,616,686,129	1,616,686,129	1,320,633,290	40,701,194	255,351,645
காசும் காசுக்கு சமமானவையும்	8,734,069	8,734,069	8,719,562	14,507	–
மத்திய வங்கியுடனான மீதிகள்	236,480	236,480	236,480	–	–
வங்கிகளுடனான இருப்புகள்	10,466,409	10,466,409	10,466,409	–	–
பெறுதி நிதியியல் சாதனங்கள்	28,172	28,172	–	–	28,172
சீர்தீர்ப்பு பெறுதலில் அளவிடப்பட்ட இலாபம் அல்லது நட்டம் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் சொத்துகள்	14,173,948	14,173,948	–	13,954,486	219,463
இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர்தீர்ப்பு பெறுதலில் நியமிக்கப்பட்ட நிதியியல் சொத்துகள்	–	–	–	–	–
கடன்தீர் நிதியியல் சொத்துகள்:	–	–	–	–	–
– கடன்களும் வருமதிகளும்	–	–	–	–	–
– வங்கிகளுக்கான கடன்களும் வருமதிகளும்	1,785,865	1,785,865	1,169,645	–	616,220
– ஏனைய வாடிக்கையாளர்களுக்கான கடன்களும் வருமதிகளும்	551,241,457	551,241,457	308,025,109	–	243,216,348
– படுகடன்கள் மற்றும் ஏனைய சாதனங்கள்/முதிர்வுக்காக வைக்கப்பட்ட நிதியியல் முதலீடுகள்	919,129,377	919,129,377	919,129,377	–	–
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்தீர்ப்பு பெறுமதியியல் அளவிடப்பட்ட நிதியியல் சொத்துகள்	27,662,763	27,662,763	37,657	26,732,201	892,904
உப நிறுவனங்களில் முதலீடுகள்	7,311,000	7,311,000	572,695	–	6,738,305
இணை நிறுவனங்கள் மற்றும் இணை முயற்சிகளில் முதலீடுகள்	–	–	–	–	–
ஆதனங்கள், பொறிகள் மற்றும் உபகரணங்கள்	14,755,775	14,755,775	14,755,775	–	–
முதலீட்டு ஆதனங்கள்	–	–	–	–	–
அருவச் சொத்துக்கள்	747,248	747,248	–	–	747,248
பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்கள்	2,892,984	2,892,984	–	–	2,892,984
ஏனைய சொத்துக்கள்	57,520,580	57,520,580	57,520,580	–	–

② 2016 இன் 1ஆம் இலக்க வங்கித் தொழில் சட்ட பணிப்புரைகளின் III ஆம் அட்டவணைக்கு அமைய பாசல் III வெளிப்படுத்தல்கள்

கணக்கீட்டு மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் செயற்பரப்புகள் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தல் வகைகளுடனான நிதியியல் கூற்று வகைகளின் அமைப்பிடுதல் என்பவற்றுக்கிடையிலான வேறுபாடுகள் – வங்கி மாத்திரம் (தொடர்ச்சி)

வங்கி (தொடர்ச்சி)

2022 டிசெம்பர் 31 அன்று உள்ளவாறு	ஆ	ஆ	இ	ஈ	ஏ
விடயம்	வெளியிடப்பட்ட நிதியியல் கூற்றுக்களின் அறிக்கையிடப்பட்டவாறு கொண்டு செல்லும் பெறுமதி ரூ. '000	ஒழுங்குமுறைப்படுத்தல் அறிக்கையிடுதலின் செயற்பரப்பின் கீழ் கொண்டு செல்லும் பெறுமதி ரூ. '000	கடன் இடர்நேர்வு கட்டமைப்பிற்கு உட்பட்டது ரூ. '000	சந்தை இடர்நேர்வு கட்டமைப்பிற்கு உட்பட்டது ரூ. '000	முலதன தேவைப்படுத்தலுக்கு உட்பட்டதோ அல்லது முலதனதிலிருந்து இருந்தான குறைப்பிற்கு உட்பட்டதோ அல்ல ரூ. '000
பொறுப்புகள்	1,543,793,899	1,543,793,899	–	–	–
வங்கிகளுக்கு செலுத்தப்பட வேண்டியவை	4,086,731	4,086,731	–	–	–
பெறுதி நிதியியல் சாதனங்கள்	–	–	–	–	–
இலாபம் அல்லது நட்டம் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் பொறுப்புகள்	–	–	–	–	–
கடன்தீர் செலவில் நிதியியல் பொறுப்புகள்	–	–	–	–	–
– ஏனைய வாடிக்கையாளர்களுக்கு செலுத்த வேண்டியவை	1,476,739,818	1,476,739,818	–	–	–
– ஏனைய கடன்பாடுகள்	–	–	–	–	–
– படுகடன் பிணையங்கள் வைத்திருப்போருக்கு செலுத்த வேண்டியவை	16,766,044	16,766,044	–	–	–
வழங்கப்பட்ட படுகடன் பிணையங்கள்	18,669,762	18,669,762	–	–	–
ஒய்வு நலக் கடன்பாடுகள்	12,488,912	12,488,912	–	–	–
நடப்பு வரிப் பொறுப்புகள்	2,760,857	2,760,857	–	–	–
பிற்போடப்பட்ட வரிப் பொறுப்புகள்	–	–	–	–	–
ஏனைய ஏற்பாடுகள்	–	–	–	–	–
ஏனைய பொறுப்புகள்	7,173,283	7,173,283	–	–	–
துணை நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டியவை	–	–	–	–	–
பின்னிகழ்வு தவணைப்படுகடன்	5,108,493	5,108,493	–	–	–
ஐந்தொகைக்கு வெளியிலான பொறுப்புகள்	14,416,802	14,416,802	10,816,321	–	3,600,481
உத்தரவாதங்கள்	3,147,791	3,147,791	–	–	3,147,791
செயலாற்றுகை முறிகள்	–	–	–	–	–
நாணயக் கடிதங்கள்	452,690	452,690	–	–	452,690
ஏனைய எதிர்பாரா விடயங்கள்	1,474,690	1,474,690	1,474,690	–	–
வரையப்படாத கடன் கடமைப்பொறுப்புகள்	6,524,496	6,524,496	6,524,496	–	–
ஏனைய கடமைப்பொறுப்புகள்	2,817,135	2,817,135	2,817,135	–	–
பங்குரிமையாளர் பங்குமுலதனம்.	9,400,000	9,400,000	–	–	–
பங்குரிமை முலதன (குறிப்பிடப்பட்ட முலதனம்) :சாட்டப்பட்ட முலதனம்	–	–	–	–	–
இதில் பொதுவான பங்குமுலதன அடுக்கு 1 இற்கு தகைமை பெறும் தொகை	9,400,000	9,400,000	–	–	–
இதில் மேலதிக அடுக்கு 1 இற்கு தகைமை பெறும் தொகை	–	–	–	–	–
பிடித்து வைக்கப்பட்ட உழைப்புகள்	11,359,151	11,359,151	–	–	–
ஒன்றுசேர்ந்த ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம்	–	–	–	–	–
ஏனைய ஒதுக்குகள்	52,133,078	52,183,078	–	–	–
மொத்த பங்குரிமையாளர்களின் பங்குமுலதனம்	72,892,229	72,892,229	–	–	–

வங்கியின் இடர்நேர்வு முகாமைத்துவ அணுகுமுறையும் இடர்நேர்வு முகாமைத்துவத்துடன் தொடர்புபட்ட முக்கிய இடர்நேர்வு தோற்றப்பாடுகளும்

வங்கியின் இடர்நேர்வு முகாமைத்துவ அணுகுமுறையும் இடர்நேர்வு முகாமைத்துவத்துடன் தொடர்புபட்ட முக்கிய இடர் தோற்றப்பாடுகளும் 208 தொடக்கம் 236 ஆம் பக்கம் வரை இடர் முகாமைத்துவ அறிக்கையில் விபரிக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டில் - முறையியல்ரீதியாக முக்கியத்துவம்வாய்ந்த வங்கி மதிப்பீட்டுச் செயன்முறை - 2022

2019 இன் 10 ஆம் இலக்க வங்கி சட்ட பணிப்புரைக்கமைவாக

ரூ. மில்லியன் தொகுதி

அளவுக் குறிகாட்டி	
பிரிவு 1 - மொத்த வெளிநின்ற தொகை	
மொத்த இடநேர்வுக்குள்ளாகும் தன்மை	1,664,546
இடைத்தொடர்பு குறிகாட்டிகள்	
பிரிவு 2 - உள்ளேயான நிதியியல் முறைமைச் சொத்துக்கள்	
அ. வேறு நிதியியல் நிறுவனங்களில் வைப்பிலிடப்பட்ட அல்லது நிதியியல் நிறுவனங்களுக்கு கடன் வழங்கிய நிதியங்கள் (வழங்கப்பட்ட பொறுப்பளித்த தொடர் கடன்களின் பயன்படுத்தப்படாத பகுதி உள்ளடங்கலாக)	21,787
(i) வைப்பிலிடப்பட்ட நிதியங்கள்	18,261
(ii) கடன்வழங்கல்	3,526
ஆ. ஏனைய நிதி நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்ட பிணையங்களை வைத்திருத்தல்	3,349
இ. வேறு நிதி நிறுவனங்களுடனான பிணையங்கள் நிதியளித்தல் கொடுக்கல்வாங்கலின் தேறிய சாதகமான தற்போதய வெளிநின்ற தொகை	647
ஈ. தேறிய சாதகமான சந்தைப்பெறுமதி வகைப்படுத்தலைக் கொண்டுள்ள வேறு நிதி நிறுவனங்களுடனான சாதாரண கொள்வனவு பெறுதிகள்	28
உள்ளேயான நிதியியல் முறைமைச் சொத்துக்கள்	25,811
பிரிவு 3 - உள்ளேயான நிதியியல் முறைமை பொறுப்புகள்	
அ. வேறு நிதியியல் நிறுவனங்களால் வைப்பிலிடப்பட்ட அல்லது வேறு நிதியியல் நிறுவனங்களிடமிருந்து கடன்பெற்ற நிதியங்கள் (பெற்றுக்கொண்ட பொறுப்பளித்த தொடர் கடன்களின் பயன்படுத்தப்படாத பகுதி உள்ளடங்கலாக)	5,317
(i) வைப்பிலிடப்பட்ட நிதியங்கள்	5,240
(ii) கடன்பாடுகள்	77
ஆ. வேறு நிதி நிறுவனங்களுடனான பிணையங்கள் நிதியளித்தல் கொடுக்கல்வாங்கல்களின் தேறிய எதிர்மறையான தற்போதுள்ள வெளிநின்ற தொகை	45
இ. தேறிய பாதகமான சந்தைப்பெறுமதி வகைப்படுத்தலைக் கொண்டுள்ள வேறு நிதி நிறுவனங்களுடனான சாதாரண கொள்வனவு பெறுதிகள்	-
உள்ளேயான நிதியியல் முறைமை பொறுப்புகள்	5,362
பிரிவு 4 - நிலுவையாகவுள்ள பிணையங்கள்	
நிலுவையாகவுள்ள பிணையங்கள்	22,938
பரிமாற்றத்தக்க/நிதி நிறுவன உட்கட்டமைப்பு குறிகாட்டிகள்	
பிரிவு 5 - அறிக்கையீடுகின்ற ஆண்டில் செலுத்தப்பட்ட கொடுப்பனவுகள் (தொகுதிக்குள்ளேயான கொடுப்பனவுகள் நீங்கலாக)	
கொடுப்பனவுச் செயற்பாடு	182,120
பிரிவு 6 - கட்டுக்காப்பின் கீழ் உள்ள சொத்துக்கள்	
கட்டுக்காப்பின் கீழ் உள்ள சொத்துக்கள்	-
பிரிவு 7 - மீள்கொள்வனவு வாக்குறுதி கொடுக்கல்வாங்கல்	
மீள்கொள்வனவு வாக்குறுதி கொடுக்கல்வாங்கல்	-
பிரிவு 8 - வர்த்தகப்படுத்தல் அளவு	
வர்த்தகப்படுத்தல் அளவு (பங்குகளின் எண்ணிக்கை)	22,502,569

⊙ உள்நாட்டில் - முறையியல்ரீதியாக முக்கியத்துவம்வாய்ந்த வங்கி மதிப்பீட்டுச் செயன்முறை - 2022

2019 இன் 10 ஆம் இலக்க வங்கி சட்ட பணிப்புரைக்கமைவாக	ரூ. மில்லியன் தொகுதி
சீக்கல் குறிகாட்டிகள்	
பிரீவு 9 - சாதாரண கொள்வனவுப் பெறுதிகளின் உத்தேசத் தொகை	
கருமபீடம் மீதான பெறுதிகளின்	1,475
பிரீவு 10 - மட்டம் 2 சொத்துகள்	
மட்டம் 2 சொத்துகள்	3,478
பிரீவு 11 - வர்த்தகப்படுத்தல் மற்றும் விற்பனைக்காக கிடைக்கப்பெறுகின்ற பிணையங்கள்	
வர்த்தகப்படுத்தல் மற்றும் விற்பனைக்காக கிடைக்கப்பெறுகின்ற பிணையங்கள்	51,524
அ. படுகடன் சாதனங்கள்	47,113
ஆ. பங்குமூலதனச் சாதனங்கள்	4,376
இ. பெறுதிகள்	35
பிரீவு 12 - எல்லைகடந்த பொறுப்புகள்	
வெளிநாட்டுப் பொறுப்புகள் (பெறுதிகள் மற்றும் தொகுதிக்குள்ளேயான பொறுப்புகள் நீங்கலாக)	1,675
எல்லைகடந்த பொறுப்புகள்	
பிரீவு 13 - எல்லைகடந்த கோரிக்கைகள்	
வெளிநாட்டு கோரிக்கைகள் (பெறுதிகள் மற்றும் தொகுதிக்குள்ளேயான கோரிக்கைகள் நீங்கலாக)	4,110
எல்லைகடந்த கோரிக்கைகள்	

மைய அளவீட்டின் படி உலகளாவிய அறிக்கையில் முன்முனைவுகளின் (GRI) உள்ளடக்கச் சுட்டெண்

பயன்பாட்டின் அறிக்கை

தேசிய சேமிப்பு வங்கியானது, 1 ஜனவரி 2022இலிருந்து 31 டிசம்பர் 2022 வரையான காலப்பகுதிக்கான இவ் புது உள்ளடக்கச் சுட்டெண்ணில் காணப்படும் தகவல்களை உலகளாவிய அறிக்கையில் முன்முனைவுகளின் (GRI) நியமங்களின் பிரகாரம் அறிக்கையிடுகின்றது.

உ.அ.மு. 1 பயன்படுத்தப்பட்டது

உ.அ.மு. 1: அடிப்படை 2021

உ.அ.மு. நியமம்	வெளிப்படுத்தல்கள்	அமைவிடம் / குறிப்புகள்	
உ.அ.மு 2: பொது வெளிப்படுத்தல்கள் 2021	2-1	நிறுவன விபரங்கள்	8
	2-2	நிறுவன நிலைத்திருக்கும் தன்மை அறிக்கையில் உள்ளடங்கியுள்ள நிறுவனங்கள்	4
	2-3	அறிக்கையில் காலப்பகுதி, சுழற்சி, மற்றும் தொடர்பு புள்ளி	4-5
	2-4	தகவல்களை மீள் அறிக்கையில்	3-4
	2-5	வெளியக உறுதிப்பாடு	459
	2-6	நடவடிக்கைகள், வழங்கல் சங்கிலி மற்றும் வணிக உறவுகள்	24
	2-7	ஊழியர்கள்	130-147
	2-8	ஊழியர்களல்லாத பணியாளர்கள்	132
	2-9	ஆளுகைக் கட்டமைப்பு மற்றும் உள்ளடக்கம்	181
	2-10	முன்மொழிதல் மற்றும் அதியுச்ச ஆளுகை அமைப்பை தெரிவு செய்தல்	193
	2-11	அதியுச்ச ஆளுகை அமைப்பின் தலைமை	181
	2-12	தாக்கங்களை முகாமை செய்வதை மேற்பார்வை செய்வதில் அதியுச்ச ஆளுகை அமைப்பின் வகிபாகம்	194
	2-13	தாக்கங்களை முகாமை செய்வதற்கான பொறுப்புக்களை கையளித்தல்	181
	2-14	நீடித்திருக்கும் தன்மையுடைய அறிக்கையில் அதியுச்ச ஆளுகை அமைப்பின் வகிபாகம்	74
	2-15	எதிர்பார்ப்புகளிடையேயான முரண்பாடு	189 and 197
	2-16	முக்கிய கரிசனங்களை தொடர்பாடுதல்	194-196
	2-17	அதியுச்ச ஆளுகை அமைப்பின் கூட்டான அறிவு	170-172, 184-186
	2-18	அதியுச்ச ஆளுகை அமைப்பின் செயலாற்றுகை மதிப்பீடு	198
	2-19	ஊதிய கொள்கைகள்	142,198
	2-20	ஊதியத்தை நிர்ணயிப்பதற்கான செயன்முறை	198
	2-21	வருடாந்த மொத்த ஊதிய விகிதம்	288-290
	2-22	நீடித்திருக்கும் தன்மையுடைய அபிவிருத்தி தந்திரோபாயத்தின் அறிக்கை	73-76
	2-23	கொள்கை கடப்பாடுகள்	139
	2-24	கொள்கை கடப்பாடுகளை உட்பொதித்தல்	139
	2-25	எதிர்மறைத் தாக்கங்களை நிவர்த்தி செய்வதற்கான செயன்முறை	139-140
	2-26	ஆலோசனையை அணுகவும், கரிசனங்களை எழுப்புவதற்கான பொறிமுறை சட்டம் மற்றும் ஒழுங்குபடுத்தல் விதிகளுடன் இணங்குவிப்பு	139-140
	2-27	சட்டம் மற்றும் ஒழுங்குபடுத்தல் விதிகளுடன் இணங்குவிப்பு	144-146
	2-28	உறுப்புரிமைச் சங்கங்கள்	156
	2-29	அக்கறைதாரர் ஈடுபாட்டிற்கான அணுகுமுறை	90-98
	2-30	கூட்டாக பேரம்பேசல் ஒப்பந்தங்கள்	145

⊙ மைய அளவீட்டின் படி உலகளாவிய அறிக்கையில் முன்முனைவுகளின் (GRI) உள்ளடக்கச் சுட்டெண்

உ.அ.மு. நியமம்	வெளிப்படுத்தல்கள்	அமைவிடம் / குறிப்புகள்
உ.அ.மு. 3: பொருண்மிய விடயங்கள் 2021	3-1 பொருண்மிய விடயங்களைத் தீர்மானிப்பதற்கான செயன்முறை	27
	3-2 பொருண்மிய விடயங்களின் பட்டியல்	29
	3-3 பொருண்மிய விடயங்களின் முகாமைத்துவம்	27-69
உ.அ.மு. 201: பொருளாதார செயலாற்றம் 2016	201-1 நேரடி பொருளாதார பெறுமதி உருவாக்கப்பட்டதும் விநியோகிக்கப்பட்டதும்	102
	201-2 காலநிலை மாற்றத்தினாலேற்பட்ட நிதியியல் தாக்கங்கள் மற்றும் ஏனைய இடர்கள் மற்றும் வாய்ப்புக்கள்	162-166
	201-3 வரையறுக்கப்பட்ட நன்மைத் திட்டக் கட்டுப்பாடுகள் மற்றும் ஏனைய ஓய்வூதியத் திட்டங்கள்	142-143, 277-279, 340-350
உ.அ.மு. 202: சந்தைப் பரிசீலனை 2016	202-1 ஆகக் குறைந்த உள்நாட்டு வேதனங்களுடன் ஒப்பிடுகையில், பால் ரீதியிலான, தராதர பதிவு மட்ட வேதனங்களின் விகிதாசாரம்.	142
	202-2 உள் நாட்டு சமூகத்திலிருந்து உள்வாங்கப்பட்ட சிரேஷ்ட முகாமைத்துவத்தின் அளவு	133
உ.அ.மு. 203: மறைமுக பொருளாதார தாக்கங்கள் 2016	203-1 ஆதரவளிக்கப்பட்ட உட்கட்டமைப்பு முதலீடுகள் மற்றும் சேவைகள்	112
உ.அ.மு. 204: கொள்வனவு நடைமுறைகள் 2016	204-1 உள்நாட்டு வழங்குநர்களுக்கான செலவின் அளவு	155
உ.அ.மு. 205: ஊழலுக்கு எதிரானவை 2016	205-2 ஊழலுக்கு எதிரான கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் பற்றிய தொடர்பாடலும், பயிற்சியும்	157
	205-3 ஊழல் நிகழ்வுகள் உறுதிப்படுத்தப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.	157
உ.அ.மு. 206: போட்டித்தன்மைக்கு எதிரானவை 2016	206-1 போட்டித்தன்மை, நம்பிக்கை மற்றும் தனியுரிமை செயற்பாடுகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள்	157
உ.அ.மு. 207: வரி 2019	207-1 வரிக்கான அணுகுமுறை	280, 291-292
	207-2 வரி ஆளுகை, கட்டுப்பாடு, மற்றும் இடர் முகாமைத்துவம்	280, 291-292
	207-3 அக்கறைதாரர்களுடனான ஈடுபாடு மற்றும் வரி தொடர்பான கரிசனங்களை முகாமை செய்தல்	105, 280, 291-292
உ.அ.மு. 302: வலு 2016	302-1 நிறுவனத்துக்குள்ளான வலு நுகர்வு	164
உ.அ.மு. 302: நீர் மற்றும் கழிவுகள் 2018	303-5 நீர் பயன்பாடு	164
உ.அ.மு. 401: தொழில் 2016	401-1 புதிதாக உட்சேர்க்கப்பட்ட ஊழியர்கள் மற்றும் ஊழிய புரள்வு	132,133, 140
	401-2 முழு நேர ஊழியர்களுக்கு வழங்கப்பட்டதும் தற்காலிக மற்றும் பகுதி நேர ஊழியர்களுக்கு வழங்கப்படாததுமான நன்மைகள்	141, 142
	401-3 பெற்றோர் கடமைக்கான விடுமுறை	139, 140

② மைய அளவீட்டின் படி உலகளாவிய அறிக்கையிடல் முன்முனைவுகளின் (GRI) உள்ளடக்கச் சுட்டெண்

உ.அ.மு. நியமம்	வெளிப்படுத்தல்கள்	அமைவிடம் / குறிப்புகள்
உ.அ.மு 403: தொழில்சார் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு 2018	403-9 தொழில் தொடர்பான காயங்கள்	141
உ.அ.மு. 404: பயிற்சி மற்றும் கல்வி 2016	404-1 ஊழியர் ஒருவருக்கு, ஆண்டொன்றுக்கான சராசரி பயிற்சி	135
	404-2 மணித்தியாலங்கள்	135
	404-3 ஊழியர் தேர்ச்சியை தரமுயர்த்தும் திட்டங்கள் மற்றும் மாறுபாட்டு உதவித் திட்டங்கள்	140
உ.அ.மு 405: பன்முகப்படுத்தல் மற்றும் சமமான வாய்ப்பு 2016	405-1 ஒழுங்குமுறையிலான செயலாற்றத்தினை மற்றும் தொழில் அபிவிருத்தி மீளாய்வுகளைப் பெறும் ஊழியர்களின் சதவீதம்	139, 183
	405-2 அடிப்படைச் சம்பள விகிதம் மற்றும் ஆண்களுக்கான பெண்களின் ஊதியம்	139, 142
உ.அ.மு 406: பாகுபாடற்றவை 2016	406-1 பாகுபாட்டு நிகழ்வுகள் மற்றும் மேற் கொள்ளப்பட்ட சரிப்படுத்தல் நடவடிக்கைகள்	139
உ.அ.மு 413: உள்நாட்டுச் சமூகங்கள் 2016	413-1 உள்நாட்டுச் சமூக ஈடுபாடுகளின் செயற்பாடுகள், தாக்கம் பற்றிய மதிப்பீடுகள் மற்றும் அபிவிருத்தித் திட்டங்கள்	159
உ.அ.மு 417: சந்தைப்படுத்தல் மற்றும் அடையாளமிடல் 2016	417-2 உற்பத்தி மற்றும் சேவைத் தகவல் தொடர்பிலான இணக்கப்பாடற்ற நிகழ்வுகள் மற்றும் அடையாளமிடல்	154
	417-3 சந்தைப்படுத்தல் தொடர்பாடல் தொடர்பிலான இணக்கப்பாடற்ற நிகழ்வுகள்	154
உ.அ.மு 418: வாடிக்கையாளர் கிரகசீயம் 2016	418-1 வாடிக்கையாளர் இரகசியத்தை மீறுதல் மற்றும் வாடிக்கையாளர் தகவல்களை தொலைத்தல் தொடர்பான ஆதாரத்துடன் கூடிய குறைகள்	152

Independent Assurance Report



KPMG
(Chartered Accountants)
32A, Sir Mohamed Macan Markar Mawatha,
P.O. Box 186,
Colombo 00300, Sri Lanka.

Tel : +94 - 11 542 6426
Fax : +94 - 11 244 5872
+94 - 11 244 6058
Internet : www.kpmg.com/lk

Independent Assurance Report to National Savings Bank

We have been engaged by the Directors of National Savings Bank (“the Bank”) to provide reasonable assurance and limited assurance in respect of the Sustainability Indicators as identified below for the year ended 31 December 2022. The Sustainability Indicators are included in the National Savings Bank Integrated Annual Report for the year ended 31 December 2022 (the “Report”).

The Reasonable Assurance Sustainability Indicators covered by our reasonable assurance engagement are:

Assured Sustainability Indicators as per the statutory Financial Statements (Audited) for the year ended 31 December 2022, dated 27 April and the Audit Report dated 3 May 2023 thereon	Integrated Annual Report page
Highlights	12

The Limited Assurance Sustainability Indicators covered by our limited assurance engagement are:

Limited Assurance Sustainability Indicators	Integrated Annual Report page
Economic, Social and Environment Indicators	13
Information provided on following	
Financial capital	100 to 110
Manufactured capital	116 to 122
Intellectual capital	123 to 129
Human capital	130 to 147
Social and relationship capital	148 to 161
Natural capital	162 to 166

Our conclusions

Our conclusion has been formed on the basis of, and is subject to, the matters outlined in this report. We believe that the evidence we have obtained is sufficient and appropriate to provide a basis for our conclusions.

Reasonable Assurance Sustainability Indicators

In our opinion, in all material respects, the Reasonable Assurance Sustainability Indicators, as defined above, for the year ended 31 December 2022, in all material respects, has been prepared and presented by the management of National Savings Bank in accordance with the Consolidated Set of Global Reporting Initiative Sustainability Reporting Standards Guidelines.

Limited Assurance Sustainability Indicators

Based on the evidence we obtained from the assurance procedures performed, as described below we are not aware of any material misstatements that causes us to believe that the Limited Assurance Sustainability Indicators, as defined above, for the year ended 31 December 2022, have not in all material respects, been prepared and presented by the management of National Savings Bank in accordance with the Consolidated Set of Global Reporting Initiative Sustainability Reporting Standards Guidelines.

KPMG, a Sri Lankan partnership and a member firm of the KPMG global organization of independent member firms affiliated with KPMG International Limited, a private English company limited by guarantee.

C. P. Jayatilake FCA
Ms. S. Joseph FCA
S. T. D. L. Perera FCA
Ms. B.K.D.T.N. Rodrigo FCA
Ms. C.T.K.N. Perera ACA

T. J. S. Rajakarier FCA
Ms. S.M.B. Jayasekara FCA
G. A. U. Karunaratne FCA
R. H. Rajan FCA
A.M.R.P. Alahakoon ACA

W. J. C. Perera FCA
W. K. D. C. Abeyrathne FCA
R.M.D.B. Rajapakse FCA
M.N.M. Shameel FCA
Ms. P.M.K. Sumanasekara FCA

Principals: S.R.I. Perera FCMA(UK), LLB, Attorney-at-Law, H.S. Goonewardene ACA, Ms. FR Ziyad FCMA (UK), FTII

Independent Assurance Report



Management's Responsibility

Management is responsible for the preparation and presentation of the Reasonable Assurance Sustainability Indicators and the Limited Assurance Sustainability Indicators in accordance with the Consolidated Set of Global Reporting Initiative Sustainability Reporting Standards Guidelines.

These responsibilities include establishing such internal controls as management determines are necessary to enable the preparation of the Reasonable Assurance Sustainability Indicators and the Limited Assurance Sustainability Indicators that are free from material misstatement whether due to fraud or error.

Management is responsible for preventing and detecting fraud and for identifying and ensuring that the Bank complies with laws and regulations applicable to its activities.

Management is also responsible for ensuring that staff involved with the preparation and presentation of the description and Report are properly trained, information systems are properly updated and that any changes in reporting encompass all significant business units.

Our responsibility

Our responsibility is to express a reasonable assurance conclusion on the Bank's preparation and presentation of the Reasonable Assurance Sustainability Indicators and a limited assurance conclusion on the preparation and presentation of the Limited Assurance Sustainability Indicators included in the Report, as defined above.

We conducted our assurance engagement in accordance with Sri Lanka Standard on Assurance Engagements SLSAE 3000: Assurance Engagements other than Audits or Reviews of Historical Financial Information (SLSAE 3000) issued by The Institute of Chartered Accountants of Sri Lanka.

We have complied with the independence and other ethical requirements of the Code of Ethics issued by The Institute of Chartered Accountants of Sri Lanka.

SLSAE 3000 requires that we plan and perform the engagement to obtain reasonable assurance about whether the Reasonable Assurance Sustainability Indicators are free from material misstatement and limited assurance about whether the Limited Assurance Sustainability Indicators are free from material misstatement.

Our firm applies Sri Lanka Standard on Quality Management (SLSQM) 1, which requires the firm to design, implement and operate a system of quality management including policies or procedures regarding compliance with ethical requirements, professional standards and applicable legal and regulatory requirements.

Reasonable assurance over Reasonable Assurance Sustainability Indicators

The procedures selected in our reasonable assurance engagement depend on our judgment, including the assessment of the risks of material misstatement of the Reasonable Assurance Sustainability Indicators whether due to fraud or error.

In making those risk assessments, we have considered internal control relevant to the preparation and presentation of the Reasonable Assurance Sustainability Indicators in order to design assurance procedures that are appropriate in the circumstances, but not for the purposes of expressing a conclusion as to the effectiveness of the Bank's internal control over the preparation and presentation of the Report.

Our engagement also included assessing the appropriateness of the Reasonable Assurance Sustainability Indicators, the suitability of the criteria, being the Consolidated Set of Global Reporting Initiative Sustainability Reporting Standards Guidelines, used by the Bank in preparing and presenting the Reasonable Assurance Sustainability Indicators within

the Report, obtaining an understanding of the compilation of the financial and non-financial information to the sources from which it was obtained, evaluating the reasonableness of estimates made by the Bank, and re-computation of the calculations of the Reasonable Assurance Sustainability Indicators.

Limited assurance on the Assured Sustainability Indicators

Our limited assurance engagement on the Limited Assurance Sustainability Indicators consisted of making enquiries, primarily of persons responsible for the preparation of the Limited Assurance Sustainability Indicators, and applying analytical and other procedures, as appropriate. These procedures included:

- interviews with Senior Management and relevant staff at corporate and selected site level concerning sustainability strategy and policies for material issues, and the implementation of these across the business;
- enquiries of Management to gain an understanding of the Bank's processes for determining material issues for the Bank's key stakeholder groups;
- enquiries of relevant staff at corporate and selected site level responsible for the preparation of the Limited Assurance Sustainability Indicators;
- enquiries about the design and implementation of the systems and methods used to collect and report the Limited Assurance Sustainability Indicators, including the aggregation of the reported information;
- comparing the Limited Assurance Sustainability Indicators to relevant underlying sources on a sample basis to determine whether all the relevant information has been appropriately included in the Report;



- reading the Limited Assurance Sustainability Indicators presented in the Report to determine whether they are in line with our overall knowledge of, and experience with, the sustainability performance of the Bank;
- reading the remainder of the Report to determine whether there are any material misstatements of fact or material inconsistencies based on our understanding obtained as part of our assurance engagement.

The procedures performed in a limited assurance engagement vary in nature and timing from, and are less in extent than for, a reasonable assurance engagement, and consequently the level of assurance obtained in a limited assurance engagement is substantially lower than the assurance that would have been obtained had a reasonable assurance engagement been performed. Accordingly, we do not express a reasonable assurance conclusion on the Limited Assurance Sustainability Indicators.

Purpose of our report

In accordance with the terms of our engagement, this assurance report has been prepared for the Bank for the purpose of assisting the Directors in determining whether the Bank's Reasonable and Limited Assurance Sustainability Indicators are prepared and presented in accordance with the Consolidated Set of Global Reporting Initiative Sustainability Reporting Standards Guidelines and for no other purpose or in any other context.

Restriction of use of our report

This report has been prepared for the Directors of National Savings Bank for the purpose of providing an assurance conclusion on the Reasonable Assurance Sustainability Indicators and the Limited Assurance Sustainability Indicators included in the National Savings Bank Integrated Annual Report for the year ended 31 December 2022 and may not be suitable for another purpose. We disclaim any assumption of responsibility for any reliance on this report, to any person other than the Directors of National Savings Bank, or for any other purpose than that for which it was prepared.

CHARTERED ACCOUNTANTS

Colombo

17 May 2023

ஐ.அ. டொலர்களிலான வருமானக் கூற்று

டிசம்பர் 31இல் முடிவடைந்த ஆண்டிற்கானது	வங்கி			தொகுதி		
	2022 ஐ.அ.டொ. '000	2021 ஐ.அ.டொ. '000	மாற்றம் %	2022 ஐ.அ.டொ. '000	2021 ஐ.அ.டொ. '000	மாற்றம் %
மொத்த வருமானம்	476,922	672,176	(29)	478,143	677,757	(29)
வட்டி வருமானம்	472,505	654,736	(28)	480,236	664,221	(28)
கழிக்குக: வட்டிச் செலவு	383,810	382,609	0	388,424	386,352	1
தேறிய வட்டி வருமானம்	88,695	272,127	(67)	91,811	277,869	(67)
கட்டணம் மற்றும் தரகு வருமானம்	6,010	15,196	(60)	6,030	15,235	(60)
கழிக்குக: கட்டணம் மற்றும் தரகு செலவினங்கள்	709	1,035	(31)	716	1,049	(32)
தேறிய கட்டணம் மற்றும் தரகு வருமானம்	5,301	14,161	(63)	5,314	14,186	(63)
வர்த்தகத்திலிருந்தான தேறிய இலாபம்/(நட்டம்)	(2,654)	(479)	454	(9,535)	(3,545)	169
இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீரமைப்பு பெறுதியில் நிதியியல் சாதனங்கள் இலிருந்து தேறிய சீரமைப்பு பெறுமதி இலாபம்/(நட்டம்)	-	-	-	-	-	-
நிதியியல் சொத்துகளின் இனங்காணமையிலிருந்து இலாபங்கள்/(நட்டங்கள்)	(72)	141	(151)	(72)	141	(151)
தேறிய ஏனைய தொழிற்பாட்டு வருமானம்	1,133	2,583	(56)	1,484	1,705	(13)
மொத்த தொழிற்பாட்டு வருமானம்	92,403	288,533	(68)	89,003	290,357	(69)
கழிக்குக: சேதஇழப்பு விதிப்பனவுகள்	13,284	21,442	(38)	13,484	21,063	(36)
தேறிய தொழிற்பாட்டு வருமானம்	79,119	267,091	(70)	75,519	269,294	(72)
கழிக்குக: செலவுகள்						
ஆளணிச் செலவுகள்	37,678	64,609	(42)	38,572	65,899	(41)
பெறுமானத் தேய்வு மற்றும் பெறுமதி இழப்புச் செலவுகள்	3,865	6,903	(44)	3,912	6,982	(44)
ஏனைய செலவுகள்	16,366	23,505	(30)	17,356	23,769	(27)
நிதிச் சேவைகள் மீதான பெறுமதி சேர் வரி, தேசநீர்மான வரி மற்றும் படுகடன் மீள்கொடுப்பனவு வரிக்கு முன்னரான தொழிற்பாட்டு இலாபம்	21,209	172,074	(88)	15,678	172,644	(91)
கழிக்குக: நிதிச் சேவைகள் மீதான பெறுமதி சேர் வரி	8,704	30,697	(72)	9,089	31,050	(71)
நிதிச் சேவைகள் மீதான சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு அறவிடு	184	-	100	197	-	100
நிதிச் சேவைகள் மீதான பெறுமதி சேர் வரி, நிதிச் சேவைகள் மீதான சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு அறவிடுக்கு விதிப்பனவுக்கு பிந்திய தொழிற்பாட்டு இலாபம்	12,321	141,377	(91)	6,393	141,594	(95)
இணை நிறுவனங்கள் மற்றும் கூட்டுமுயற்சிகளின் இலாபப் பங்கு	-	-	-	-	-	-
வருமான வரிக்கு முந்திய இலாபம்	12,321	141,377	(91)	6,393	141,594	(95)
கழிக்குக: வருமான வரிச் செலவினம்	5,410	31,192	(83)	3,799	31,353	(88)
ஆண்டிற்கான இலாபம்	6,912	110,185	(94)	2,593	110,241	(98)
பகர்ந்தளிக்கத்தக்க இலாபம்						
வங்கியின் பங்குமூலதன உரிமையாளர்களுக்கு	6,912	110,185	(94)	2,593	110,241	(98)
குறைந்தளவிலான பங்குமூலதன உரிமையாளர்கள்	-	-	-	-	-	-
ஆண்டிற்கான இலாபம்	6,912	110,185	(94)	2,593	110,241	(98)
இலாபம் மீதான பங்குகொன்றின் உழைப்பு						
சாதாரண பங்குகொன்றின் அடிப்படை வருவாய் (ஐ.அ.டொ)	0.01	0.12	(94)	0.00	0.12	(98)
சாதாரண பங்குகொன்றின் குன்றிய வருவாய் (ஐ.அ.டொ)	0.01	0.12	(94)	0.00	0.12	(98)
ஆண்டிற்கான இலாபம்	6,912	110,185	(94)	2,593	110,241	(98)

ஐ.அ. டொலர்களிலான அனைத்தையும் உள்ளடக்கிய வருமானக் கூற்று

டிசம்பர் 31இல் முடிவடைந்த ஆண்டிற்கானது	வங்கி			தொகுதி		
	2022 ஐ.அ.டொ. '000	2021 ஐ.அ.டொ. '000	மாற்றம் %	2022 ஐ.அ.டொ. '000	2021 ஐ.அ.டொ. '000	மாற்றம் %
ஆண்டிற்கான இலாபம்	6,912	110,185	(94)	2,593	110,241	(98)
வருமானக் கூற்றில் மீளவகைப்படுத்தப்படவுள்ள விடயங்கள்						
வெளிநாட்டுத் தொழிற்பாடுகளின் மாற்றம் மீதான செலாவணி வேறுபாடுகள்	-	-	-	-	-	-
காகப் பாய்ச்சல் காப்பு மீதான தேறிய இலாபம்/(நட்டம்)	-	-	-	-	-	-
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தின் ஊடாக சீர்மதிப்பு பெறுமதியில் அளவிடப்பட்ட படுகடன் சாதனங்களில் முதலீடுகள் மீதான தேறிய இலாபம்/(நட்டம்)	-	-	-	-	-	-
இணைநிறுவனங்கள் மற்றும் கூட்டுமுயற்சிகளின் இலாபப் பங்கு	-	-	-	-	-	-
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியிலுள்ள படுகடன் சாதனங்கள்	(1,800)	(2,154)	(16)	(1,630)	(2,882)	(43)
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியிலுள்ள படுகடன் சாதனங்களின் கையதிர்த்தல் மீது வருமானக்கூற்றுக்கு மாற்றப்பட்ட சீர்மதிப்புப் பெறுமதி இலாபம்/(நட்டம்)	22	(141)	(115)	22	(141)	(115)
மேற் கூறப்பட்டவற்றின் மீதான பிற்போடப்பட்ட வரியின் தாக்கம்	604	557	8	604	557	8
வருமானக் கூற்றுக்கு மீளவகைப்படுத்தப்படவுள்ள மொத்த விடயங்கள்	(1,175)	(1,738)	(32)	(1,004)	(2,465)	(59)
வருமானக் கூற்றில் மீள வகைப்படுத்தப்படக் கூடாத விடயங்கள்						
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியில் நியமிக்கப்பட்ட பங்குமூலதனச் சாதனங்களிலுள்ள முதலீடுகள் மீதான சீர்மதிப்பு பெறுமதியில் மாற்றம்	(1,589)	625	(354)	(1,759)	760	(331)
இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியில் நியமிக்கப்பட்ட நிதியியல் பொறுப்புகள் மீது வங்கியின் சொந்த கடன் இடர்நேர்வில் உள்ள மாற்றத்திற்கு சாட்டத்தக்க சீர்மதிப்பு பெறுமதியில் மாற்றம்	-	-	-	-	-	-
தொழிலுக்குப் பிந்திய நலக் கடப்பாடுகளின் மீள் அளவீடு	(2,406)	16,613	(114)	(2,410)	16,575	(115)
மேற் கூறப்பட்டவற்றின் மீதான பிற்போடப்பட்ட வரியின் தாக்கம்	3,347	(6,473)	(152)	3,347	(6,473)	(152)
தொழிலுக்குப் பிந்திய நலக் கடப்பாடுகளின் மீள் அளவீடு (வரி நீங்கலாக)	941	10,140	(91)	937	10,102	(91)
மீள்மதிப்பீட்டு மிகைகளில் உள்ள மாற்றங்கள்	-	-	-	-	-	-
மேற் கூறப்பட்டவற்றின் மீதான பிற்போடப்பட்ட வரியின் தாக்கம்	(1,518)	1,848	(182)	(1,518)	1,848	(182)
மீள்மதிப்பீட்டு மிகைகளில் உள்ள மாற்றங்கள் (வரி நீங்கலாக)	(1,518)	1,848	(182)	(1,518)	1,848	(182)
இணைநிறுவனங்கள் மற்றும் கூட்டுமுயற்சிகளின் இலாபப்பங்கு	-	-	-	-	-	-
வருமானக் கூற்றில் மீள வகைப்படுத்தப்படக் கூடாத மொத்த விடயங்கள்	(2,166)	12,614	(117)	(2,340)	12,711	(118)
வரி நீங்கலாக ஆண்டிற்கான ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம்	(3,341)	10,876	(131)	(3,345)	10,245	(133)
ஆண்டிற்கான மொத்த அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம்	3,571	121,061	(97)	(752)	120,486	(101)
பகிர்ந்தளிக்கப்படுவதற்கு:						
வங்கியின் பங்குரிமையாளர்கள்	3,571	121,061	(97)	(752)	120,486	(101)
கட்டுப்பாடு இல்லாத அக்கறை	-	-	-	-	-	-
ஆண்டிற்கான மொத்த அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம்	3,571	121,061	(97)	(752)	120,486	(101)
ஐ.அ.டொலர் நாணய மாற்று வீதம் (ரூ.)	366.0075	200.7500		366.0075	200.7500	

ஐ.அ. டொலர்களிலான நிதி நிலைமைக் கூற்று

டிசம்பர் 31இல் உள்ளவாறு	வங்கி			தொகுதி		
	2022 ஐ.அ.டொ. '000	2021 ஐ.அ.டொ. '000	மாற்றம் %	2022 ஐ.அ.டொ. '000	2021 ஐ.அ.டொ. '000	மாற்றம் %
சொத்துக்கள்						
காகம் காக்கு சமனானவைகளும்	23,863	38,137	(37)	23,996	38,463	(38)
மத்திய வங்கியுடனான மீதிகள்	646	-	100	647	0	100
வங்கிகளிலுள்ள இருப்புகள்	28,596	35,470	(19)	30,148	46,444	(35)
பெறுதி நிதியியல் சாதனங்கள்	77	-	100	97	-	100
இலாபம் அல்லது நட்டம் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் சொத்துக்கள்						
- சீர்திருத்தப் பெறுமதியில் அளவிடப்பட்டவை	38,726	97,499	(60)	63,487	201,206	(68)
- சீர்திருத்தப் பெறுமதியில் நியமிக்கப்பட்டவை	-	-	-	-	-	-
கடன்தீர் செலவில் நிதியியல் சொத்துக்கள்						
- கடன்களும் முற்பணங்களும்	1,510,973	2,684,642	(44)	1,511,041	2,682,943	(44)
- படுகடன் மற்றும் ஏனைய சாதனங்கள்	2,511,231	4,659,278	(46)	2,535,239	4,685,112	(46)
ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமான ஊடாக சீர்திருத்தப் பெறுமதியில் அளவிடப்பட்ட நிதியியல் சொத்துக்கள்	75,580	68,830	10	77,190	79,670	(3)
துணை நிறுவனங்களில் உள்ள முதலீடுகள்	19,975	23,965	(17)	-	-	-
இணை நிறுவனங்கள் மற்றும் கூட்டுமுயற்சிகளில் உள்ள முதலீடுகள்	-	-	-	-	-	-
ஆதனங்கள் பொறித்தொகுதி மற்றும் உபகரணங்கள்	40,316	74,947	(46)	42,747	79,450	(46)
சொத்துக்களை பயன்படுத்துவற்கான குத்தகைபெறுநரின் உரிமை	3,316	6,007	(45)	3,405	6,197	(45)
முதலீட்டு ஆதனங்கள்	-	-	-	560	1,049	(47)
நல்லெண்ண மற்றும் அருவச் சொத்துக்கள்	2,042	4,065	(50)	2,055	4,092	(50)
பிற்போடப்பட்ட வரிச் சொத்துக்கள்	7,904	5,503	44	10,010	5,508	82
ஏனைய சொத்துக்கள்	153,841	167,648	(8)	154,578	168,895	(8)
மொத்த சொத்துக்கள்	4,417,085	7,865,991	(44)	4,455,200	7,999,031	(44)
பொறுப்புகள்						
வங்கிகளுக்கு செலுத்தப்பட வேண்டியவை	11,166	38,289	(71)	34,729	52,155	(33)
பெறுதி நிதியியல் சாதனங்கள்	-	-	-	-	-	-
இலாபம் அல்லது நட்டத்தின் ஊடாக இனங்காணப்பட்ட நிதியியல் பொறுப்புகள்	-	-	-	-	-	-
கடன்தீர் செலவுகள் நிதியியல் பொறுப்புகள்						
- வைப்பாளர்களுக்கு செலுத்தப்பட வேண்டியவை	4,034,726	7,115,653	(43)	4,032,181	7,106,973	(43)
- படுகடன் பிணையங்களை வைத்திருப்போருக்கு செலுத்தப்பட வேண்டியவை	-	-	-	-	-	-
- ஏனைய கடன்பெறுநர்களுக்கு செலுத்தப்பட வேண்டியவை	45,808	38,453	19	51,609	134,934	(62)
குத்தகை பொறுப்பு	3,763	6,437	(42)	3,866	6,643	(42)
வழங்கப்பட்ட படுகடன் பிணையங்கள்	64,967	186,944	(65)	65,168	187,390	(65)
ஒய்நலக் கடப்பாடுகள்	34,122	42,793	(20)	34,283	43,026	(20)
நடப்பு வரிப் பொறுப்புகள்	7,543	22,895	(67)	8,042	24,483	(67)
பிற்போடப்பட்ட வரிப் பொறுப்புகள்	-	-	-	11	10	14
ஏனைய ஏற்பாடுகள்	-	-	-	-	-	-
ஏனைய பொறுப்புகள்	15,836	35,866	(56)	16,600	37,693	(56)
துணை நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டியவை	-	17	(100)	-	-	-
மொத்த பொறுப்புகள்	4,217,930	7,487,347	(44)	4,246,490	7,593,307	(44)
பங்கு மூலதனம்						
ஒதுக்கப்பட்ட மூலதனம்/சாட்டப்பட்ட மூலதனம்	25,683	46,824	(45)	25,683	46,824	(45)
நியதிச் சட்ட ஒதுக்க நிதியம்	14,275	25,775	(45)	14,431	25,948	(44)
பிடித்துவைக்கப்பட்ட வருவாய்கள்	31,035	68,383	(55)	37,128	89,260	(58)
ஏனைய ஒதுக்கங்கள்	128,162	237,662	(46)	131,469	243,692	(46)
மொத்த பங்குரிமையாளர்களின் மூலதனம்	199,155	378,644	(47)	208,711	405,724	(49)
கட்டுப்பாடு இல்லாத அக்கறை	-	-	-	-	-	-
மொத்த பங்கு மூலதனம்	199,155	378,644	(47)	208,711	405,724	(49)
மொத்த பங்கு மூலதனம் மற்றும் கடமைபொறுப்புகள்	4,417,085	7,865,991	(44)	4,455,200	7,999,031	(44)
ஏதிர்பாராத பொறுப்புகள் மற்றும் கடப்பாடுகள்	39,389	64,873	(39)	39,939	64,895	(38)
ஐ.அ.டொலர் நாணய மாற்று வீதம் (ரூ.)	366.0075	200.7500		366.0075	200.7500	

புள்ளிவிபரக் குறிகாட்டிகள் 2013-2022

	2022	2021	2020	2019	2018	2017	2016	2015	2014	2013
தொழிற்பாட்டுப் பெறுபேறுகள் (ரூபா. மில்)										
மொத்த வருமானம்	174,557	134,939	127,547	121,929	111,902	107,996	87,399	79,282	77,890	65,573
வட்டி வருமானம்	172,940	131,438	122,512	118,730	110,507	103,579	86,390	78,128	74,023	64,248
வட்டிச் செலவு	140,477	76,809	87,622	89,898	85,622	78,445	60,923	51,146	52,642	54,141
தேறிய வட்டி வருமானம்	32,463	54,630	34,890	28,832	24,885	25,134	25,467	26,983	21,380	10,107
ஏனைய வருமானம்	1,357	3,293	4,881	3,067	1,254	4,308	872	1,043	3,798	1,292
தொழிற்பாட்டு செலவுகள் சேதஇழப்பு விதிப்பனவுகள் மற்றும் பெ.கூ.வ.										
வரிக்கு முந்திய இலாபம்	4,510	28,381	15,645	10,462	7,941	14,135	13,303	13,034	10,472	2,279
வருமான வரி	1,980	6,262	5,537	4,080	3,441	4,419	3,805	4,361	3,606	1,095
வரிக்கு பிந்திய இலாபம்	2,530	22,120	10,108	6,381	4,500	9,716	9,498	8,672	6,867	1,184
அரசாங்கத்திற்கான பங்களிப்பு	5,578	16,465	10,745	11,665	7,536	13,440	19,251	11,016	11,043	4,731
செலுத்திய பங்குலாபம்	-	3,500	1,000	2,000	500	5,111	12,026	2,800	4,000	3,000
சொத்துக்கள் (ரூபா. மில்)										
காகம் குறுகிய கால நிதியங்களும்	8,971	7,656	6,492	5,377	3,435	3,850	4,620	3,240	1,927	1,546
கடன்களும் முற்பணங்களும்	553,027	538,942	516,795	454,395	422,895	375,704	323,811	271,751	222,696	166,420
முதலீடுகள்	978,772	980,672	798,811	647,760	565,841	593,333	554,235	549,743	534,485	465,766
ஆதனம், பொறி தொகுதி மற்றும் உபகரணம்	16,717	17,068	17,230	15,237	13,466	12,396	7,277	7,025	5,594	5,692
ஏனைய சொத்துக்கள்	59,200	34,760	24,480	35,198	31,209	25,696	21,761	16,320	14,764	14,943
மொத்தம்	1,616,686	1,579,098	1,363,808	1,157,967	1,036,846	1,010,977	911,704	848,079	779,466	654,368
பொறுப்புகளும் பங்குதாரர் நிதியங்களும் (ரூபா. மில்)										
மொத்த வைப்புக்கள்	1,476,740	1,428,467	1,237,124	1,016,574	839,574	737,213	657,280	595,776	554,060	501,890
REPO/கடன் பெறுதல்கள்/துணைப் படுகடன்கள்	44,631	52,935	52,796	82,940	144,313	224,143	213,162	207,101	191,192	120,561
பிற்போடப்பட்ட வரி விதிப்பு	-	0	0	482	582	507	416	504	270	143
ஏனைய பொறுப்புக்கள்	22,423	21,683	19,475	12,045	9,280	10,019	8,600	12,274	10,684	9,557
பங்குதாரர்களின் நிதியங்கள்	72,892	76,013	54,414	45,925	43,095	39,096	32,246	32,424	23,260	22,217
மொத்தம்	1,616,686	1,579,098	1,363,808	1,157,967	1,036,846	1,010,977	911,704	848,079	779,466	654,368
செயற்பாட்டு வீதங்கள் (%)										
வருமான வளர்ச்சி	29.36	5.80	4.61	8.96	3.62	23.57	10.24	1.79	18.78	23.95
வட்டி எல்லை	2.03	3.71	2.77	2.63	2.43	2.61	2.89	3.32	2.98	1.74
தேறிய வட்டி எல்லை/மொத்த வருமானம்	18.60	40.48	27.35	23.65	22.24	23.27	29.14	34.03	27.45	15.41
ஆளணிச் செலவுகள்/மொத்த வருமானம்	7.90	9.61	7.81	8.33	8.28	6.38	7.13	7.46	6.16	6.42
மேந்தலை (ஏற்பாடுகள் நீங்கலாக)/மொத்த வருமானம்	12.29	14.29	12.25	12.96	12.72	10.33	11.99	13.28	11.89	10.85
வரிக்கு முந்திய இலாபம்/மொத்த வருமானம்	2.58	21.03	12.27	8.58	7.10	13.09	15.22	16.44	13.44	3.48
அரசாங்கத்திற்கான பங்களிப்பு/மொத்த வருமானம்	3.20	12.20	8.42	9.57	6.73	12.44	22.03	13.89	14.18	7.22
வைப்பிற்கான செலவு	1.70	1.91	1.72	2.26	2.22	2.10	2.12	2.25	2.14	1.61
பெ.கூ. வரியுடன் வருமானத்திற்கான செலவு	72.50	43.77	48.61	65.57	66.47	49.58	50.13	46.07	44.76	67.71
பெ.கூ. வரியின்றி வருமானத்திற்கான செலவு	62.95	33.17	39.12	49.35	54.18	37.75	39.59	37.41	36.69	62.24
விளைவு வரி விகிதம்	67.41	35.97	47.98	59.25	59.72	44.89	40.99	43.94	45.10	59.22
சராசரி பங்குதாரரின் நிதியங்கள் மீதான இலாபம்	3.40	33.92	20.15	14.34	10.95	27.24	29.37	31.15	30.20	5.15
சராசரி சொத்துக்கள் மீதான இலாபம்	0.28	1.93	1.24	0.95	0.78	1.47	1.51	1.60	1.46	0.39
செயற்பாடற்ற கடன்களின் விகிதம் (மொத்த)	3.99	2.97	2.79	1.57	1.44	1.34	1.55	3.46	7.61	6.54
செயற்பாடற்ற கடன்களின் விகிதம் (தேறிய)	0.99	1.70	2.12	1.17	1.22	1.22	1.47	3.35	7.56	6.66
ஏற்பாடுகள் காப்பு விகிதம் (சரிஅறி)	74.95	73.52	61.88	59.06	62.68	54.73	36.14	34.07	24.12	20.05
தேறிய மொத்த கடன்களில் படிமுறை 3 கடன்கள்	2.82	2.54	2.28	1.48	1.05	0.99	-	-	-	-
சேதஇழப்பு கடன்கள் (படிமுறை 3)	4.61	3.71	3.28	2.01	1.51	1.39	-	-	-	-
ஏற்பாடுகள் காப்பு விகிதம் (படிமுறை 3)	38.86	31.52	30.38	26.20	30.66	28.41	-	-	-	-

➔ புள்ளிவிபரக் குறிகாட்டிகள் 2013-2022

	2022	2021	2020	2019	2018	2017	2016	2015	2014	2013
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான வீசிதங்கள் (%)										
சொத்து வளர்ச்சி	2.38	15.79	17.78	11.68	2.56	10.89	7.50	8.80	19.12	28.61
கடன் வளர்ச்சி	2.61	4.29	13.73	7.45	12.56	16.03	19.16	22.03	33.82	2.43
வைப்பு வளர்ச்சி	3.38	15.47	21.70	21.08	13.88	12.16	10.32	7.53	10.39	9.67
வைப்பிற்கான அரச பிணையங்கள் விகிதம் - வாங்கி	64.76	67.38	62.65	60.89	60.94	62.40	66.68	73.92	69.51	78.92
வைப்பிற்கான கடன் விகிதம்	37.45	37.73	41.77	44.70	50.37	50.96	49.27	45.61	40.19	33.16
சொத்திற்கான வைப்பு விகிதம்	91.34	90.46	90.71	87.79	80.97	72.92	72.09	70.25	71.08	76.70
திரவத்தன்மை வீசிதங்கள் (%)										
நியதிச்சட்டத் திரவத்தன்மை விகிதம்	40.62	59.63	69.10	60.20	54.88	73.44	72.56	81.08	91.50	92.74
திரவ காப்பு விகிதம் (%) - ரூபா (குறைந்தபட்சத் தேவைப்படுத்தல் - 90%)	195.44	240.84	311.02	278.12	245.06	377.57	379.26	441.19	-	-
திரவ காப்பு விகிதம் (%) - அனைத்து நாணயங்களும் (குறைந்தபட்சத் தேவைப்படுத்தல் - 90%)	193.49	240.43	307.22	276.64	321.29	376.18	393.96	445.88	-	-
தேறிய நிலையான நிதி விகிதம் (குறைந்தபட்சத் தேவைப்படுத்தல் - 90%)	180.51	160.78	168.54	175.18	146.67	-	-	-	-	-
மூலதன வீசிதங்கள் (%)										
மூலதனப் போதுமை - அடுக்கு I (ஆகக் குறைந்தது 5%)	-	-	-	-	-	-	12.53	17.90	20.46	18.50
மூலதனப் போதுமை - மொத்த (ஆகக் குறைந்தது 10%)	-	-	-	-	-	-	14.68	16.40	18.98	16.72
பாசல் III - அடுக்கு I (ஆகக் குறைந்தது 8%)	15.78	18.60	13.65	13.49	13.08	11.93	11.31	-	-	-
பாசல் III - மொத்த மூலதனம் (ஆகக் குறைந்தது 12%)	18.00	20.83	16.45	15.82	15.90	15.31	13.86	-	-	-
முடுக்கு விகிதம் (குறைந்தபட்சத் தேவைப்படுத்தல் 3%)	7.43	8.93	6.64	5.76	4.76	-	-	-	-	-
ஊழியர்களின் விபர வீசிதங்கள் (%)										
ஊழியர்களின் எண்ணிக்கை	4,528	4,616	4,641	4,715	4,512	4,470	4,384	3,636	3,358	2,943
ஊழியருக்கான இலபாயம் (ரூ. '000)	996	6,148	3,371	2,219	1,760	3,162	3,034	3,585	3,119	774
ஊழியருக்கான வைப்பு (ரூ. '000)	326,135	309,460	266,564	215,604	186,076	164,925	149,927	163,855	164,997	170,537
ஏனைய தகவல்கள்										
கிளைகளின் எண்ணிக்கை	262	261	259	256	255	253	250	245	236	229
அஞ்சல் அலுவலகங்கள்/உப அஞ்சல் அலுவலகங்கள்	3,996	4,064	4,063	4,063	4,062	4,062	4,061	4,063	4,063	4,063
கணக்குகளின் எண்ணிக்கை (மில்லியன்)	13.0	12.9	12.6	12.2	11.8	11.4	10.8	10.5	10.2	9.9

வைப்புப் பகுப்பாய்வு

	2022 (ரூபா. மில்)	2021 (ரூபா. மில்)	2020 (ரூபா. மில்)	2019 (ரூபா. மில்)	2018 (ரூபா. மில்)	2017 (ரூபா. மில்)	2016 (ரூபா. மில்)	2015 (ரூபா. மில்)	2014 (ரூபா. மில்)	2013 (ரூபா. மில்)
உள்நாட்டு நானய வைப்புகள்										
சேமிப்புக்கள்	257,569	320,887	275,839	215,010	194,946	185,201	173,583	160,814	139,384	113,165
தவணை	1,192,621	1,091,918	945,650	789,540	633,632	542,647	475,220	427,588	408,309	379,969
	1,450,190	1,412,805	1,221,489	1,004,549	828,579	727,849	648,803	588,402	547,692	493,134
வளர்ச்சி (%)	2.6	15.7	21.6	21.2	13.8	12.2	10.3	7.4	11.1	9.1
வெளிநாட்டு நானய வைப்புகள்										
சேமிப்புக்கள்	6,970	4,733	4,194	3,541	3,376	2,990	2,764	2,568	2,215	2,101
தவணை	19,580	10,930	11,441	8,484	7,620	6,373	5,714	4,806	4,153	6,654
	26,550	15,662	15,635	12,025	10,996	9,364	8,478	7,373	6,368	8,755
வளர்ச்சி (%)	69.5	0.2	30.0	9.4	17.4	10.5	15.0	15.8	-27.3	54.2
மொத்த வைப்புகள்										
வளர்ச்சி (%)	3.4	15.5	21.7	21.1	13.9	12.2	10.3	7.5	10.4	9.7

தொடர்புடைய வங்கிகள்

Banca Popolare Di Sondrio – Italy
Piazza Garibaldi 16
23100,
Sondriom SO, Italy
POS0IT22
www.pops0.it
Phone: +390342528111
+390342528204

MUFG Bank (Bank of Tokyo
Mitsubishi Ltd) Tokyo – Japan
2-7-1,
Marunouchi, Chiyoda-ku, Tokyo,
100-8388,
Japan BOTKGPJT
www.bk.mufg.jp
Phone: +81-3-3240-1111

Citi Bank – New York – USA
388, Greenwich Street New York,
NY 10013, USA CITIUS33
www.citibank.com
Phone: +800-285-3000

Commerz Bank – German
Commerzbank AG,
Kaiser PLATZ.60311, Frankfurt
am Main
Germany COBADEFF
www.fi.commerzbank.com
Phone: +496913626650

DBS Bank – Singapore
DBS Bank Ltd.,
2 Changi Business Park Crescent,
Lobby A # 04-02, DBS Asia Hub,
Singapore 486029
DBSSSGSG
www.dbs.com
Phone: +65-6-2222200/
+65-6-8789010

Deutsche Bank Trust Company
Americas – New York – USA
No. 60, Wall Street, New York,
NY 10005, USA BKTRUS33
www.db.com
Phone: +1 212 2502500/
+1 212 7970291

Deutsche Bank AG Frankfurt –
German
Deutsche Bank AG,
PO. Box: 60202 Frankfurt am
Main, Germany
DEUTDEFF
www.deutsche-bank.com.de
www.db.com
Phone: +49 6991000/
+49 6991034225

Emirates NBD Bank PJSC – Dubai
– UAE
P.O. Box 777, Deira, Dubai
United Arab Emirates
www.emiratesnbd.com
Phone: +971-600 540000

Erste Group Bank AG – Austria
Am Belvedere 1,
1100, Vienna, Austria
www.erstebank.at
Phone: +43 50100 10100

Keb Hana – Seoul – Korea
55, Eulji-ro, Jung-gu,
Seoul-Republic of Korea
KOEXKRSE
www.kebhana.com
Phone: +82-02-2002-1111

Kookmin Bank – Seoul – Korea
9-1, Namdaemunno 2-GA,
Jung-Gu Seoul 100-092
CZNBKRSE
www.kbfg.com
Phone: +82-(2)-2073-2869

Unicredito Italiano SPA – Milano
– Italy
Piazza Gae Aulenti 3 Tower
A20154 Mingerstrasse 20,
54, Italy
UNICRITMM
www.unicreditgroup.eu
Phone: +39 02 88 621/
+390288623340

Woori Bank – Seoul – Korea
1-203,
Hoehyeon-dong, Jung-gu,
Seoul HVBKKRSE
www.wooribank.com
Phone: +82-2-2006 5000

Post Finance AG – Ber n –
Switzerland
Mingerstrasse 20,
3030 Berne,
Switzerland
POFICHBE
Phone: +4184888710

பரிமாற்று இல்லங்கள்

Al Ahalia Exchange
P.O. Box: 35245 Electra Street,
Abu Dhabi, UAE
Phone: +971229666

Al Ansari Exchange
Al Ansari Exchange LLC
Al Ansari Business Centre
Level 8, Al Barshal
P.O. Box: 6176, Dubai UAE
Phone: +97143772890/
+97143772788

Al Fardan Exch Qatar
Al Fardan Centre Grand Hamad
Avenue
P.O. Box: 339, Doha, Qatar
Phone: +97444537755

Al Fardan Exch UAE
POB 498, Liwa Street,
Abu Dhabi UAE

Al Fardan Exchange – Qatar
P.O. Box: 9948, Doha Qatar
Phone: +974444408408

Al Mulla Exchange
P.O. Box: 177
Safat 13002 Kuwait
Phone: +96522478250/
+22478242

Al Rajhi Bank
Olaya Street, Aqaria 3,
Riyadh, 1111,
Kingdom of Saudi Arabia
www.alrajhibank.com.sa
Phone: +96614603333

Al Rostamani
The Maze Tower Level 18
Sheikh Zayed RD
POB 10072, Dubai UAE
Phone: +97144543200/
+97144543284

Al Dar for Exchange Works
AlDar for Exchange works
IBA bldg C Ring
Doha Qatar

Arab National Bank – KSA
Building King Faysal Street
Al Mon raba Area 56921
Saudi Arabia
Phone: +966114029000

Arabian Exchange
Mercure Grand Hotel
(Sofitel Shopping Complex),
Ground Floor, Mushaireb Street,
P.O. Box: 3535, Doha, Qatar
Phone: +97444438300

Bahrain Exchange
Bahrain Exchange Company
W.L.L M Floor Al Hajery Building
P.O. Box: 29149,
Safat 13152 Kuwait
Phone: +96522089039/
+96522280520

Bahrain Finance Company
(Ez remit is a product of BFC)
P.O. Box: 243, 3rd Floor,
Bab Al Bahrain Building Manama
Bahrain
Phone: +97339958195

Bank Al Bilad
Corporate Banking Division
P.O. Box: 140 Riyadh
11411 Saudi Arabia
Phone: +96692000/002

➔ பரிமாற்று இல்லங்கள்

City Exchange Company
City Exchange Co. LLC,
Al Wathan Doha Qatar
City-Exchange Main Branch and
Head Office
Phone: +974 4476 9777

City International Exchange
Abdullah Dashti Building
Near KPTC Bus Depot,
Al Mirqab Abdullah Mubarak
Street, P.O. Box: 21804
Safat 13079 Kuwait
Phone: +9652448507/2441845

Delma Exchange
304, Al Montazah Tower,
Zayed the 1st street, Khalidiya,
Abu Dhabi UAE
Phone: +97124915757

Doha Bank – Qatar
Doha Bank Head Office Tower,
Corniche Street West Bay
P.O. Box: 3818, Doha, Qatar
Phone: +97444257683

Dollarco Exchange Co Ltd
P.O. Box: 26270
Safat 13123, Kuwait
Phone: +96522412767/
22454713

Gmoney Trans Co Ltd
305-2, Jong ro, Jongno-gu, Seoul,
Republic of Korea
www.gmoneytrans.com
Phone: +82-2-1670-4565

Habib Qatar Exchange
Al Asmakh Building
Grand Hamad Street Doha Qatar
Phone: +97444425151/
44328853

Hanpass Co., Ltd
4th Floor, 92,
Ahasan-ro (Gwangmyeong
Tower),
Seongdong-gu, Seoul,
South Korea
Website: www.hanpass.com
Phone: +82 2 3409 1540

Index Exchange/former Habib
Exchange UAE
Office 201, 2nd Floor,
Sons of Jassim Darwish Building,
Zayad 1st street, Khalidiyah
P.O. Box: 2370, Abu Dhabi UAE
Phone: +97126272656

Instant Cash
Instant Cash FZE
P.O. Box: 3014 Dubai, UAE
Phone: + 971 4 2059000/
Ext: 260

Japan Remit Finance Co., Ltd.,
3F Modulo
Hamamatsucho BLDG, 1-2-15,
Hamamatsucho, Minato-ku,
Tokyo, 105-0013, Japan
Website: www.jpremit.com
Phone: +81 3 5733 4337

Kapruka Pvt Limited
Kapruka Pty Limited, 2251,
Princes Highway, Mulgrave,
Australia
Phone: +61395445060/
95432123

Lulu Exchange
P.O. Box: 881 Postal Code 112,
Ruwi High Street Muscat,
Sultanate of Oman
Phone: +97126547019

Majan Exchange
P.O. Box: 583
PC. 117 Ruwi
Sultanate of Oman
Phone: + 96824794017/18

National Exchange Company
Via Ferruccio 30,00185
Rome Italia
Phone: + 390644341221(DIRECT)

Oman & UAE Exchange Centre
P.O. Box: 1116, Al Hamriyah
PC. 131 Muscat
Sultanate of Oman
Phone: + 96824796533

Ria Financial Services
Inc – USA
6565 Knott Ave, Buena Park,
CA 90620, United States
Phone: +1 562-345-2100

Samba Financial Group
P.O. Box: 833, Riyadh 11421
Kingdom of Saudi Arabia
Phone: +966112117473/
+966112117424

Small World
Parliament House,
12 Salamanca Place,
London, SE 1 7HB,
United Kingdom
Phone: +44 20 7407 1800

Transfast
44 Wall Street, 4th Floor
New York NY10005
Trans-Fast GCC 903
Al Thurayya 2 Dubai Media City
Dubai UAE
Phone: +971 4 4587251

UAE Exchange – Abu Dhabi
UAE Exchange Centre LLC,
P.O. BOX:170, 5th Floor,
Tamouh Tower (Building No. 12),
Marina Square, Al Reem Island,
Abu Dhabi, UAE
Phone: +97124945406

Unistream
20, Verhnyaya Maskovka Street
Building 2, 127083
Moscow, Russia
Phone: +74955179260

Wall Street
Wall Street Exchange Center LLC
2201 Twin owers
Baniyas Rod, Dubai, UAE
Phone: +97142284889/
+971508764289/
+971504801659

Western Union LLC
Website: www.corporate.
westernunion.com

யூரோ கீரோ உறுப்பினர்கள்

Israel Postal Company Ltd
217, Jaffa Street,
Jerusalem, 91999, Israel
www.israelpost.co.il

Korea Post
(The 8th building of Government
Complex) 19, Doum-5ro,
339-012 Sejong City,
Republic of Korea
www.koreapost.go.kr

நிதியியல் மற்றும் வங்கியியல் அருள்சொற்கள் விளக்கத் தொகுப்பு

கணக்கீட்டுக் கொள்கைகள்

நிதியியல் கூற்றுக்களைத் தயாரித்தலில், மற்றும் எடுத்துரைத்தலில் நிறுவனமொன்றினால் பின்பற்றப்பட்ட குறித்த கோட்பாடுகள், அடிப்படைகள், நியமங்கள், விதிகள் மற்றும் நடைமுறைகள் என்பனவாகும்.

ஒன்று சேர்தல் அடிப்படை

பற்றுச் சீட்டுகளுக்கு அல்லது காசு அல்லது அதற்கு நிகரானவற்றிற்கு காத்திராமல் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் ஏனைய நிகழ்வுகளுக்கு ஏற்படும் விளைவுகளை இனங்காணல்.

ஆயுட்கணப்பீடு வருவாய்

நிறுவனமொன்றில் ஓய்வூதியத்திட்டத்திலுள்ள மதிப்பீடுகள் மற்றும் உண்மையான அனுபவம் என்பவற்றிற்கான வேறுபாட்டிலிருந்து தோன்றுகின்ற இலாபம் அல்லது நட்டம்.

கடன் தீர்த்தல்

புலனாகச் சொத்தொன்றின் அதன் பயன்பாட்டு ஆயக்காலத்தின் மீதான தேய்மானத் தொகையின் முறைப்படுத்தப்பட்ட ஒதுக்கீடு.

கடன் தீர் செலவு

பெறுமதி குறைப்பிற்கான கழிவின் குறைப்பினதும் அல்லது சேகரிக்க முடியாதவற்றினதும் ஆரம்பத் தொகைக்கும், முதிர்வுத் தொகைக்கும் இடையில் எந்தவொரு வித்தியாசத்தையும் திறமையான பயன்தரும் வட்டி முறையைக் கொண்டு ஆரம்ப இனங்காணல் மூலதன மீளெடுத்தல்களின் குறைவு கூட்டப்பட்ட அல்லது கழிக்கப்பட்ட மொத்த கடன் தீர் நிதியின் நிதிச் சொத்துக்கள் அல்லது நிதி பொறுப்புக்களை அளவிடும் தொகை.

விற்பனைக்குக் கிடைக்கக் கூடிய நிதிச் சொத்துக்கள்

விற்பனைக்குக் கிடைக்கக் கூடியவை எனக் குறித்தொதுக்கப்பட்ட இவை கடன்கள் மற்றும் கிடைக்க வேண்டியவை என வகைப்படுத்த முடியாதவை. அத்துடன் முதிர்ச்சி முதலீடுகளுக்காக பிடித்து வைக்கப்பட்டவையாக அல்லது இலாபம் அல்லது நட்டம் ஊடான உண்மைப் பெறுமதியுள்ள நிதிச் சொத்துக்களாகும்.

பாசல் III

வங்கி மூலதனப் போதுமை, அழுத்தப் பரிசோதனை மற்றும் சந்தைத் திரவ இடர் ஆகியவற்றின் மீதான வங்கித் தொழில் மேற்பார்வை மீது பசல் குழுவினால் வழங்கப்பட்ட உலகளாவிய தன்விருப்பு ஒழுங்குமுறைப்படுத்தல் வரையமைப்பே பசல் III என்பதாகும்.

அடிப்படை புள்ளி

நூற்றுக்கு ஒரு சதவீதப் புள்ளி (0.01 சதவீதம்): 100 அடிப்படை புள்ளிகள் என்பது 1 சத வீத புள்ளியாகும். வட்டி வீதங்களில் விலை குறிக்கப்படும் அசைவுகளில் அல்லது பிணையங்கள் மீதான விளைவுகளில் பயன்படுத்தப்படுகின்றன. தொழில் மாதிரி மதிப்பீடு தொழில் மாதிரி மதிப்பீடானது நிதியியல் சொத்துக்கள் வகைப்படுத்தல் செயல்முறையின் முதல் படிமுறையாகும். தொழில் மாதிரியானது காசுப்பாய்ச்சல்களை தோற்றுவிப்பதற்காக அதன் நிதியியல் சொத்துக்களை நிறுவனமொன்று எவ்வாறு முகாமை செய்கின்றது என்பதை குறிப்பிடுகின்றது. நிதியியல் சொத்துக்களின் குழுக்கள் சாதன மட்டமொன்றினை விட எவ்வாறு முகாமை செய்யப்படுகின்றது என்பதை பிரதிபலிக்கின்ற மட்டத்தில் நிர்ணயிக்கப்படுகின்றது. இந்அறி 9 மூன்று வகையான தொழில் மாதிரிகளை இனங்காணுகின்றது. அவை: “சேகரிப்பதற்காக வைக்கப்பட்டவை”, “சேகரிக்கப்படற்கும் வின்பனைக்கும் வைக்கப்பட்டவை” மற்றும் “ஏனையவை” என்பனவாகும். தொழில் மாதிரியினை நிர்ணயிப்பதற்காக ஒவ்வொரு தொழில் மாதிரிகளினதும் குறிக்கோள்களை புரிந்து கொள்வது அவசியமாகும். நிறுவனமொன்று தொடர்புடைய அனைத்து தகவல்களையும், உதாரணமாக நிறுவனத்தின் முக்கிய முகாமைத்துவ ஆணைக்கு எவ்வாறு தொழில் செயலாற்றுகை அறிக்கை இடப்படுகின்றது மற்றும் தொழில் முகாமையாளர்களுக்கு எவ்வாறு ஈடளிக்கப்படுகின்றது உள்ளடங்கலாக அனைத்து தொடர்புடைய தகவல்களையும் கருத்திற்கொள்ள வேண்டியிருக்கும்.

மூலதனம் போதுமை வீக்தம்

சர்வதேச தீர்வுகளுக்கான வங்கியினால் (BIS) அபிவிருத்தி செய்யப்பட்ட வரைச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டவாறு மூலதனத்திற்கும், இடர் நிறையேற்றப்பட்ட சொத்துகளுக்கும் இடையிலான உறவும், உள்ர் தேவைகளுக்கு ஏற்ற வகையில், இலங்கை மத்திய வங்கியினால் அவை மாற்றியமைக்கப்பட்டுள்ளதுமாகும்.

மூலதன பாதுகாப்புத் தொகுதி (CCB)

பசல் III இன் கீழ் ஒழுங்குமுறைப்படுத்துகாளால் எடுத்துக் கூறப்பட்ட மூலதனத் தொகுதியொன்றாயிருப்பதுடன், இழப்புக்கள் ஏற்படும் போது எடுத்துக் கொள்ளக்கூடிய அழுத்தக்காலப்பகுதிக்கு வெளியே மூலதனத்தொகுதியை வங்கிகள் கட்டியெழுப்புவதற்காக வடிவமைக்கப்பட்டவை. மூலதன ஒதுக்கு எல்லைக்குள் வங்கியொன்றின் மூலதன மட்டம் இருக்கும் பட்சத்தில் மூலதன வழங்கல்கள் ஒழுங்கு முறைப்படுத்துநர்களால் கட்டுப்படுத்தப்படும்.

மூலதனச் செலவு

ஆதனம், பொறித் தொகுதி மற்றும் உபகரணங்களின் மொத்த கூட்டல்கள்.

மூலதனப் பெறுகை (மூலதன இலாபம்)

சொத்தின் விற்றுத் தீர்த்தலினால் கிடைக்கப் பெற்ற வருவாய்களில் இருந்து அதன் கிரயத்தினைக் கழிப்பதன் மூலம் கணிக்கப்பட்ட சொத்தொன்றினை விற்று அகற்றுதல் மீதான பெறுகை.

மூலதன ஒதுக்குகள்

மூலதன ஒதுக்குகள், வங்கிக்கு உடிர்த்தான ஆதனங்களின் மீன்பெறுமதி மதிப்பிலிருந்து தோன்றுகின்ற மீன்பெறுமதி மதிப்பில் ஒதுக்குகள், மற்றும் 1988 இன் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் கீழ் வரையறை செய்யப்பட்ட குறித்த நோக்கங்களுக்காக ஒதுக்கி வைக்கப்பட்ட ஒதுக்கு நிதியம் என்பவற்றைக் கொண்டுள்ளதுடன் நாணயச் சபையின் அனுமதியின்றி குறைக்கப்படவோ அல்லது மதிப்பிற்குக் செய்யப்படவோ ஆகாதவை.

கொண்டுள்ள பெறுமதி

நியாயப் பெறுமதிக்கு சரி செய்ய முன்னர் நிறுவனத்தின்

பதிவேடுகளுக்கிணங்க சொத்தொன்றின் அல்லது பொறுப்பொன்றின் பெறுமதி.

காசு ஈட்டுகின்ற அலகு

சுயாதீனமாக காசுப்பாய்ச்சல்களை ஈட்டுகின்ற அத்துடன் காசுப்பாய்ச்சலானது வேறு சொத்துகளின் மூலம் ஈட்டப்பட்ட காசுப்பாய்ச்சல்களிலிருந்து பெருமளவில் சுயாதீனமாக காணப்படுகின்ற மிகச்சிறிய சொத்துகளின் குழு.

காசுக்குச் சமமானவை

அறிந்த பணத் தொகைகளாக உடனடியாக மாற்றக்கூடிய, மற்றும் இது பெறுமதி மாற்றங்களின் முக்கியமற்ற இடரொன்றிற்கு உள்ளாகின்ற உயர் திரவத் தன்மை கொண்ட குறுகிய கால முதலீடுகளாகும்.

கூட்டு உடன்படிக்கை

தேசிய சேமிப்பு வங்கி, நிதியமைச்சு மற்றும் தொழிற்சங்கம் என்பவற்றுக்கு மத்தியில் கைச்சாத்திடப்பட்ட முக்கூட்டு உடன்படிக்கை.

கூட்டாக மதிப்பீடு செய்யப்பட்ட கடனுக்கான பெறுமதி குறைப்பு ஏற்பாடுகள்

துறைசார் ஏற்பாடுகள் என்றும் அறியப்படும் தனிப்பட்ட முறையில் முக்கியமானவை என கருதப்படாத ஒரே மாதிரியிலான தொகுதியிலடங்கும் கணக்குகளுக்கு கூட்டு அடிப்படையில் மேற்கொள்ளப்படும் பெறுமதிக்கு குறைப்பு மதிப்பீடுகளும் இதனால் ஏற்பட்ட நட்டத்தை ஈடு செய்வதற்கு அறிக்கையிடும் திகதியில் அவை இன்னமும் அடையாளம் காணப்படாதிருப்பதுமாகும். துறை அடிப்படையில் கடன்கள் (வீடமைப்பு, தனிநபர், வாகனக் கடன்கள்) மதிப்பீடு செய்யப்படும்.

கடப்பாடுகள்

அனுமதிக்கப்பட்ட ஆனால், ஐந்தொகைத் திகதியன்று உள்ளவாறு சேவை நாடிகளினால், இன்னும் பயன்படுத்தப்படாத கடன் வசதிகள்.

திரட்டல் இடர்

வார்த்தகத்துறை அல்லது புவியியல் பிராந்தியத்திற்கான திறத்தவர்கள் மற்றும் துறைசார் வெளிப்படுத்தல்களின் ஒழுங்கற்ற பகிர்நிபிணால், இவ்விடர் தோற்றம் பெறுகிறது.

➔ நிதியியல் மற்றும் வங்கியியல் அருஞ்சொற்கள் விளக்கத் தொகுப்பு

எதிர்பாரா நிகழ்வுகள்

ஒன்று அல்லது அதற்கு மேலான எதிர்கால நிகழ்வுகளின் நிகழ்வு அல்லது நிகழாமையினால் மாத்திரம் பெறுபேறு உறுதிப்படுத்தப்படுகின்ற அறிக்கையிடும் திகதியில் காணப்படும் நிலைமை அல்லது சூழ்நிலையொன்று.

நிறுவன ஆளுகை

இது கூட்டுக் குழுமங்கள் ஆளப்படுகின்ற செயன்முறையாகும். முகாமைத்துவம் மற்றும் குழுமப் பணிப்பு, நிறைவேற்றுச் செயற்பாடுகள் மற்றும் உரிமையாளர்களுக்கும், ஏனையோருக்குமான பொறுப்புக் கூறல் மேற்பார்வை என்பவற்றின் மீது பிரயோகிக்கப்படுகின்ற வாயிலாக இது கருதப்படுகின்றது.

செலவு/வருமான வீச்சம்

நிகர வருமானத்தின் சக வீதத்தில் கடன் நட்ட ஏற்பாடுகள் மற்றும் கொடுக்கல் வாங்கல் பிணையங்களின் பெறுமதி வீழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தவிர்ந்த செயற்பாட்டு செலவினங்கள்.

சீரமைப்பு

முதலீடு கிரயத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கணக்கீட்டு முறையொன்றாகும். முதலிடப்பட்டுள்ள ஒன்று திரட்டிய தேறிய இலாபங்களில் இருந்து முதலீட்டாளர் விநியோகங்களைப் பெறுகின்றார் என்ற விதத்தில் மாத்திரம் வருமானக் கூற்று முதலீட்டிலிருந்தான வருமானத்தினை பிரதிபலிக்கின்றது.

கடன் தரப்படுத்தல்கள்

சுயாதீனமான தரப்படுத்தல் முகவர்களினால் மேற்கொள்ளப்படும். நிறுவனமொன்றின் மீள் செலுத்தும் கடப்பாடுகளின் ஆற்றல் அல்லது தவறுதல்கள் செய்யாதிருப்பதற்கான வாய்ப்புகள் குறித்த உத்தேச மதிப்பீடொன்று.

கடன் இடர்

கடன் பெறும் சாத்தியமுள்ள அல்லது சமகாலத்தில் கடன் பெற்றுள்ள ஒருவர், தான் ஒத்துக் கொண்ட விதிகள், நிபந்தனைகளுக்கு அமைவாக தனது கடப்பாடுகளை நிறைவேற்றத் தவறுப்போது உருவாகும் இடர் கடன் இடர் அல்லது கடன் தவறுதல் இடர் என மிக எளிமையாகக் கூறலாம்.

நாணய பரஸ்பர பரிமாற்றல் ஒப்பந்தம்

சமகாலத்தில் உடனடி தீர்ப்பளவுக்காக நாணயத் தொகையொன்றின் கொள்வனவு மற்றும் எதிர் நோக்கிய

தீர்ப்பளவுக்காக அதே நாணயத்தின் அதே தொகையின் விற்பனை.

வாடிக்கையாளர் வைப்புக்கள்
கணக்கு வைத்திருப்போரினால் வைப்பிலிடப்பட்ட பணம், அத்தகைய நிதியங்கள் பொறுப்புக்களாக பதிவு செய்யப்படுகின்றன.

கொடுக்கல் வாங்கல் பிணையங்கள்
குறுகிய காலத்தில் மீள் விற்பனை செய்யும் நோக்குடன் பெற்று வைத்திருக்கும் சந்தைப்படுத்தத்தக்க பிணையங்கள்.

கொடுக்கல் கடன்கள்
கூட்டு நிறுவனம் ஒன்றினால் வழங்கப்பட்ட நடுத்தர காலத்திற்கான கடன் பத்திரங்கள்

பிற்போடப்பட்ட வரி
நடைமுறை நிதியாண்டிலன்றி, நிதியாண்டு ஒன்றில் செலுத்தப்படத்தக்கதாகின்ற நிதிச் கூற்றுக்களில் வரிக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகை

பொறுமானத் தேய்வு
ஆதனமொன்றின் தேய்விற்காக ஒதுக்கி வைக்கக்கூடிய பெறுமதியை அதன் பலன் தரக்கூடிய ஜீவ கால எல்லைக்குள் முறையாக பகிர்தல்

இனங் காணப்பட்டவற்றை அகற்றிவிடல்
இதற்கு முன்பு இனங் காணப்பட்ட நிதி சார் சொத்துக்கள் அல்லது நிதி சார் பொறுப்புக்கள் ஆகியவற்றை நிறுவனமொன்றின் நிதி நிலைமைக் கூற்றிலிருந்து அகற்றி விடல்.

கடமை தவறுதல்
கொடுப்பனவுகள் நிலுவையாக வருகின்ற போது படுகடன் அல்லது ஏனைய நிதியியல் கடப்பாடொன்று கடமை தவறுப்பட்ட நிலையில் உள்ளதாக கருதப்பட வேண்டும். தொடர்ந்து வருகின்ற கொடுப்பனவுகள் தவறு விடப்படுகின்ற போது கடன்களும் முற்பணங்களும் கடமை தவறியதாக கொள்ளப்படுகின்றன. அவை "நிலுவை" எனவும் அறியப்படுகின்றன.

பெறுதல்
குறிக்கப்பட்ட சொத்துக்களின் பெறுமதிகளிலிருந்து பெற்ற பெறுமதி அதன் நிதியியல் ஒப்பந்தங்கள் ஆகும்.

ஆவண ரீதியான நாணயக்கடிதங்கள்
குறித்துரைக்கப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ்

குறித்த தொகையொன்று வரை வங்கியின் மீது வரைவதற்கு முன்றாம் தரப்பினர் ஒருவருக்கு அதிகாரமளிக்கின்ற அதன் வாடிக்கையாளர் சார்பில் வங்கி ஒன்றின் மூலமான எழுத்து மூல பொறுப்பேற்றல், அத்தகைய பொறுப்பேற்றல்கள் சர்வதேச வர்த்தகத்தினை வசதிப்படுத்தும் நோக்கத்திற்காக ஏற்படுத்தப்படுகின்றன.

உள்நாட்டில் உள்பரவிய முக்கியத்துவம் வாய்ந்த வங்கி
உள்பரவிய முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகள் "தோல்வி அடைவதற்கு மிக பாரிய வங்கிகள்" ஆக எண்ணப்படுகின்றன. உள்நாட்டில் உள்பரவிய முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகள் நெருக்கடி காலப்பகுதியின் போதும் கூட நாட்டின் உண்மைப் பொருளாதாரத்திற்கு அவசியமிக்க வங்கித் தொழில் சேவைகளை தடங்களின்றி கிடைக்கச் செய்வதற்காக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ரூபா. 500 பில்லியனுக்கு சமமான அல்லது அதற்கு கூடிய மொத்த சொத்துகளுடன் கூடிய உரிமம் பெற்ற வர்த்தக வங்கிகளை உள்நாட்டில் உள்பரவிய முக்கியத்துவம் வாய்ந்த வங்கிகளாக இலங்கை மத்திய வங்கி பெயர் குறித்துள்ளது.

சாதாரண பங்கொன்றிற்கான வருவாய்கள் (சபவ)
விநியோகத்தில் உள்ள சாதாரண பங்குகளின் எண்ணிக்கையினால் பிரிக்கப்படும் சாதாரணப் பங்குரிமையாளர்களுக்கு சாட்டத்தக்க இலாபம்

பொருளாதார பெறுமதி கூட்டப்பட்டவை (EVA)
மொத்த முதலீட்டு மூலதனத்தின் செலவை கருத்திற் கொண்ட உற்பத்தியாக்கங்களின் அளவு.

விளைவு வருமான வரி வீதம்
வரிக்கு முந்திய இலாபத்தினால் வகுக்கப்பட்ட வரியிடலுக்கான ஏற்பாடு.

விளைவு வட்டி வீதம்
எதிர்பார்க்கப்பட்ட எதிர்காலக் காசுக் கொடுப்பனவுகள் அல்லது நிதியியல் கருவிகளின் எதிர்பார்க்கப்பட்ட ஆயுட் காலத்தினூடாகப் பெறப்படும் வரவுகளை அல்லது நிதியியல் சொத்து அல்லது நிதியியல் பொறுப்பினது குறுகிய காலப் பகுதிக்குப் பொருத்தமான தேறிய கொண்டு செல்லும் தொகையினை செய்யும் வீதமாகும்.

பங்கு மூலதனச் சாதனம்
பங்கு மூலதனச் சாதனம் என்பது அதன் அனைத்து பொறுப்புக்களையும் கழித்ததன் பின்னர் நிறுவனம் ஒன்றின் சொத்துகளில் உள்ள எஞ்சிய வட்டியினை சான்றுப்படுத்துகின்ற ஏதேனும் ஒப்பந்தமாகும்

பங்கு மூலதன மாதிரி
முதலீட்டை ஆரம்பத்தில் செலவுப் பகுதியில் பதிந்து விட்டு, அதன் பின்னர் ஏற்படக்கூடிய மாற்றங்களுக்கு ஏற்ப முதலீட்டாளர்கள் கணக்குகளில் நிகரப் பெறுமதி/முதலீட்டுள்ள பங்கு மூலதனத்தில் மாற்றங்களை ஏற்படுத்தி கணக்கு வைத்தல். முதலீட்டாளரின் இலாபம் அல்லது நட்டமானது முதலீட்டாளரின் இலாபப் பங்கினை அல்லது முதலீடு மேற்கொள்ளப்பட்டவரின் இழப்பினை உள்ளடக்கியுள்ளது.

பங்கு மூலதன இடர்
பங்குச் சந்தை இயக்க ஆற்றல் காரணமாகவே பங்கு மூலதன முதலீடுகளின் பெறுமானத் தேய்வு இடர் காணப்படும்.

தவணை தவறுதல்
இடர்நேர்வுக்குள்ளாகுதல்
தவணை தவறுதல் இடர்நேர்வுக்குள்ளாகுதல் என்பது அறிக்கையிடும் திகதிக்கு பின்னர் இடருக்குள்ளாகும் தன்மையில் எதிர்பார்க்கப்பட்ட மாற்றங்களை கருத்திற்கொண்டு முதன்மைத் தொகை மற்றும் வட்டி என்பனவற்றின் மீள்கொடுப்பனவுகள் அத்துடன் பொறுப்பளிக்கப்பட்ட வசதிகளின் எதிர்பார்க்கப்பட்ட குறைப்புகள் உள்ளடங்கலாக எதிர்கால திகதியில் இடர்நேர்வுக்குள்ளாகுதல் பற்றிய மதிப்பீடொன்றாகும்.

எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்புகள்

"நிதியியல் சாதனங்கள்" மீதான இந்நிதி 9 இன் கீழ் எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்பு சேதஇழப்பு முறையாகும். எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்புகள் என்பவை தவணை தவறுதல் நிகழக்கூடிய, தவணை தவறுதல் இடர்நேர்வுக்குள்ளாதல் மற்றும் மீள் செலுத்தலை புறக்கணிப்பதன் விளைவாக ஏற்படும் நட்டம் என்பவற்றின் கழிவு செய்யப்பட்ட உற்பத்திகளாகும். எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் அளவீடுகள் நடுநிலையானவையும் பலவகையான சாத்தியமான பெறுபேறுகளை மதிப்பிடுவதன் மூலம் நிர்ணயிக்கப்படுவையுமாகும்.

➔ நிதியியல் மற்றும் வங்கியியல் அருஞ்சொற்கள் விளக்கத் தொகுப்பு

வெளிநாட்டு நாணய மாற்று இலாபம் /நட்டம்

கொடுக்கல் வாங்கல்/இறுதி அறிக்கையில் திகதிக்கும் கொடுத்துத் தீர்த்தல்/ அறிக்கையில் திகதிக்கும் இடையில் நிலவும் வெளிநாட்டு நாணயமாற்று வித்தியாசங்களில் இருந்து உருவாகும் வெளிநாட்டு நாணயமாற்று கொடுக்கல் வாங்கல்களில் ஈட்டப்படும் இலாபம். இவை அனைத்தும் வெளிநாட்டு நாணயங்களிலான வர்த்தகத்தினால் ஏற்படுபவையாகும்.

நியாயப் பெறுமதி

விடயமறிந்த ஆர்வமுள்ள தொடர்புடையவர்களிடையில் நெருக்கமற்ற கொடுக்கல் வாங்கல்களை மாற்றிக் கொள்ள அல்லது பொறுப்புகளை கொடுத்து தீர்க்கக் கூடிய சொத்தொன்றின் தொகை.

நிதியியல் சொத்து

நிதியியல் சொத்து என்பது காசு வேறு நிறுவனமொன்றில் பங்கு மூலதனச் சாதனம் அல்லது வேறு நிறுவனமொன்று காசு அல்லது வேறு நிதியியல் சொத்தினை பெறுவதற்கான ஒப்பந்த உரிமை.

பெறுமதி குறைக்கப்பட்ட செலவில் அளவிடப்பட்ட நிதியியல் சொத்துக்கள்

ஒப்பந்த காசுப்பாய்ச்சல்களை சேகரிப்பதற்கு சொத்துக்களை வைத்திருப்பதற்கு அவற்றின் குறிக்கோள் காணப்படுகின்ற சொத்தொன்று தொழில் மாதிரி ஒன்றினுள் வைக்கப்பட்டுள்ளதாயின் அத்துடன் நிதியியல் சொத்தின் ஒப்பந்த நியதிகள், செலுத்த வேண்டிய முதன்மை தொகை மீதி தனியே முதன்மை மற்றும் வட்டிக் கொடுப்பனவுகளாக காணப்படுகின்ற காசுப்பாய்ச்சல்களை குறித்துரைத்த திகதியன்று ஏற்படுத்துவதாயின் நிதியியல் சொத்தொன்று பெறுமதி குறைக்கப்பட்ட செலவில் அளவிடப்படுகிறது.

ஏனைய அனைத்தையும்

உள்ளடக்கிய வருமானத்தின் ஊடாக சீர்மதிப்பு பெறுமதியில் அளவிடப்பட்ட நிதியியல் சொத்துக்கள் ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தின் ஊடாக சீர்மதிப்பு பெறுமதியானது ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தின் ஊடாக அளவிடப்பட்ட படுகடன் மற்றும் பங்கு மூலதன சாதனங்களை உள்ளடக்கின்றது. படுகடன் சாதனம் ஒன்று, ஒப்பந்த காசுப்பாய்ச்சல்களை சேகரிப்பதற்கு

சொத்துக்களை வைத்திருப்பதல் மற்றும் நிதியியல் சொத்துக்களை விற்பனை செய்தல் ஆகிய இரண்டின் மூலமும் அவற்றின் குறிக்கோள் அடையப்பெறுகின்ற தொழில் மாதிரி ஒன்றினுள் வைக்கப்பட்டுள்ளதாயின் அத்துடன் நிதியியல் சொத்தின் ஒப்பந்த நியதிகள், செலுத்த வேண்டிய முதன்மை தொகை மீதி தனியே முதன்மை மற்றும் வட்டிக் கொடுப்பனவுகளாக காணப்படுகின்ற காசுப்பாய்ச்சல்களை குறித்துரைத்த திகதியன்று ஏற்படுத்துவதாயின் ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தின் ஊடாக சீர்மதிப்பு பெறுமதியில் அளவிடப்படுகின்றது. பங்கு மூலதன முதலீடுகள் இ.க.நி 32 நிதியியல் சாதனங்கள்: எடுத்துரைத்தல் மற்றும் வர்த்தகத்திற்காக வைக்கப்படாதவை இன் கீழ் பங்கு மூலதனம் பற்றிய வரைவிலக்கணத்தை அவை நிறைவுசெய்கின்ற போது ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தின் ஊடாக சீர்மதிப்பு பெறுமதியில் மாற்ற முடியாதவாறு வகைப்படுத்தப்படலாம்.

இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர்மதிப்பு பெறுமதியில் அளவிடப்பட்ட நிதியியல் சொத்துக்கள்

மதிப்பு குறைக்கப்பட்ட செலவில் அல்லது அனைத்தையும் உள்ளடக்கிய வருமானத்தின் ஊடாக சீர்மதிப்புப் பெறுமதியில் வகைப்படுத்தப்பட்டவை தவிர அனைத்து நிதியியல் சொத்துக்களும் இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர்மதிப்பு பெறுமதியில் அளவிடப்பட்டவையாக வகைப்படுத்தப்படுகின்றன. இவை வர்த்தகத்திற்காக வைக்கப்பட்டவையாகும் அல்லது முகாமை செய்யப்படுவையாகும், மற்றும் ஒப்பந்த காசுப்பாய்ச்சல்களை சேகரிப்பதற்காக வைக்கப்பட்டவையோ அன்றி ஒப்பந்த காசுப்பாய்ச்சல்களை சேகரித்தல் மற்றும் நிதியியல் சொத்துக்களை விற்பனை செய்தல் இரண்டிற்கும் வைக்கப்படாதவையாக அவை காணப்படுவதனால் அவற்றின் செயலாற்றுகையானது சீர்மதிப்பு பெறுமதி ஒன்றில் மதிப்பிடப்படுகின்றது.

நதிச் சாதனங்கள்

நிறுவனமொன்றின் நிதியியல் சொத்தொன்றுக்கான அதிகரிப்பொன்றினைத் தருகின்ற அத்துடன் மற்றுமொரு நிறுவனத்தின் நிதியியல் பொறுப்பு அல்லது பங்கு மூலதன

சாதனமான ஏதேனும் நிதிச் சாதன ஒப்பந்தமாகும்.

நிதியியல் பொறுப்பு

நிதியியல் பொறுப்பு என்பது வேறொரு நிறுவனத்திற்கு பணத்தை அல்லது வேறொரு நிதியியல் சொத்தினை ஒப்படைப்பதற்கான ஒப்பந்த கடப்பாடாகும்.

முன் முடிவுறுத்தப்பட்ட ஆதனங்கள்

முழுமையாக அல்லது பகுதியாக கொள்வனவு செய்யப்பட்ட ஆதனங்கள் கடன்களை திருப்திப்படுத்தல்.

வெளிநாட்டு நாணய இடர்நேர்வு

உள்நாட்டு நாணயம் தவிர்ந்த கொடுக்கல் வாங்கலில் காணப்படும் இடர்நேர்வு. வெளிநாட்டு செலாவணி விகிதங்களின் பாதகமான அசைவுகள் வெளிநாட்டு நாணய நியதிகள் வைத்திருக்கப்படும் தொத்துளின்/பொறுப்புக்களின் பெறுமதியில் வீழ்ச்சியினை ஏற்படுத்தலாம்

வெளிநாட்டு செலாவணி ஒப்பந்தம்

இன்று இணங்கிய வீதம் ஒன்றில் எதிர்கால திகதியில் ஒரு நாணயத்திலிருந்து மற்றுமொரு நாணயத்திற்கான பரிமாற்றலுக்கான இரண்டு தரப்பினருக்கிடையேயான உடன்படிக்கை.

பொதுவான ஏற்பாடுகள்

இவை, தனிப்பட்ட ரீதியான வசதியினடிப்படையில் கொடுகடன் இழப்புகள் இனிமேலும் நிர்ணயிக்கப்பட முடியாதவிடத்து ஒன்று சேர்ந்த இடர்நேர்வுக்குள்ளாகும் தன்மை மீது எதிர்பார்க்கப்பட்ட நட்டங்களுக்காக கடன்கள் மற்றும் முற்பணங்கள் மீது மேற்கொள்ளப்படும் ஏற்பாடுகளாகும்.

தொகுதி

தொகுதி என்பது தாய் கம்பனியும் அதன் அனைத்து நிறுவனங்களுமாகும்.

உத்தரவாதங்கள்

கடன் பெற்றுள்ள ஒருவர் அக்கடனை செயற்படுத்த தவறும் போது கடன் பெற்றவரின் கடமையை நிறைவேற்றுவதற்கு வாக்குறுதி அளிக்கும் மற்றொருவரை (உத்தரவாதி) உள்ளடக்கிய மூன்று தரப்பினரைக் கொண்ட ஒப்பந்தம்.

உலகளாவிய அறிக்கையில் முனைப்புக்கள்

உலகளாவிய அறிக்கையில் முனைப்பு என்பது காலநிலை மாற்றம், மனித உரிமைகள் மற்றும் ஊழல் போன்ற பிரச்சினைகள் மீது அவர்களது தாக்கங்களை புரிந்துகொண்டு தொடர்புட்புவதற்கு வியாபாரங்கள், அரசாங்கங்கள் ஏனைய அமைப்புக்கள் மற்றும் ஏனைய நிறுவனங்கள் புரிந்துகொள்வதற்கும் தொடர்புட்புவதற்கும் உதவியளிக்கின்ற சர்வதேச சுயாதீன தரநியமங்கள் அமைப்பாகும்.

காப்பீடுதல்

சாதகமற்ற விலையசைவுகள் (வட்டி வீதங்கள் மற்றும் வணிகப் பொருள் விலை போன்றன) தொடர்பான இடர் நேர்வுகளுக்கு எதிராக காப்பளிக்கும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்களின் கீழான உபாயம் ஒன்றாகும்.

முதிர்வுக்காக வைக்கப்பட்ட

முதலீடுகள்

நிறுவனம் ஒன்று முதிர்வுக்காக வைத்திருப்பதற்கு சாதகமான நோக்கத்தினையும் இயலுமையினையும் கொண்டுள்ள நிலையான அல்லது நிர்ணயிக்கத்தக்க அத்துடன் நிலையான முதிர்ச்சியுடன் கூடிய பெறுமதியற்ற நிதியியல் சொத்துக்கள்.

வர்த்தகத்திற்காக வைக்கப்பட்டவை குறுகிய காலப் பகுதியொன்றினுள் (வழமையாக ஒரு வருடத்தை விட குறைந்த) விற்பனை செய்யும் நோக்குடன் கொள்வனவு செய்யப்படுகின்ற படுகடன் மற்றும் பங்கு மூலதன முதலீடுகள்.

உயர்தர திரவத்தன்மை சொத்துக்கள்

பிணை பொறுப்பளிக்கப்படாத, அழுத்த காலப் பகுதியின் போது சந்தைகளில் திரவத்தன்மையான சொத்துக்கள் மற்றும் பொருத்தமானவாறு, மத்திய வங்கி தகையுடையதாக இருக்கும் இவை உதாரணமாக மத்திய அரசாங்கங்கள் மற்றும் மத்திய வங்கிகள் மீதான காசு மற்றும் கோரிக்கைகளை உள்ளடக்கும்.

உள்ளக மூலதனப் போதுமை மற்றும்

மதிப்பீட்டுச் செயன்முறை

தூணில் உள்ளடக்கப்பட்டவை தவிர வங்கித்தொழில் இடர் நேர்வுகளுக்காக மேலதிக மூலதனம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை வங்கி உறுதிசெய்யும் செயன்முறை.

➔ நிதியியல் மற்றும் வங்கியியல் அருஞ்சொற்கள் விளக்கத் தொகுப்பு

சேதமீழ்ப்பு

இது சொத்தொன்றின் மீள் அறவிடத்தக்க தொகை அதன் கொண்டு செல்கின்ற தொகையினைவிட குறைவாக உள்ள போது ஏற்படுகின்றது. சேதமீழ்ப்பு சொத்துகள் துறை மதிப்புக் குறைக்கப்பட்ட சொத்துகள் துறை என்பது, தனிப்பட்டரீதியிலான முக்கிய மதிப்புக் குறைப்பு கடன்கள், அத்துடன் 180 நாட்களுக்கு மேல் மேலதிக நிலுவையாக காணப்படுகின்ற தனிப்பட்ட ரீதியிலான முக்கிய மதிப்புக் குறைப்புக் கடன்களின் மொத்தமாகும்.

சேதமீழ்ப்பு ஒதுக்கீடுகள்

சேதமீழ்ப்பு ஒதுக்கீடுகள் என்பது ஏற்பட்ட செலவுக்காக இலாபத்திற்கு எதிராக விதிப்பனவு ஒன்றின் தோன்றுதலின் விளைவாக நிதியியல் நிலைமைக் கூற்றின் மீது வைக்கப்பட்ட ஏற்பாடுகளாகும். சேதமீழ்ப்பு ஒதுக்கீடு ஒன்று தனிப்பட்டவையாக (குறிப்பானவை) அல்லது கூட்டான (சொத்துப் பட்டியல்) சேதமீழ்ப்பு ஒதுக்கீடாக இனங்காணப்பட அல்லது இனங்காணப்படாது இருக்கலாம்.

சேதமீழ்ப்பு வீதப்பனவு (திறம்பல்)

சொத்தொன்றின் கொண்டுசெல்லும் பெறுமதிக்கும் அதே சொத்திலிருந்து ஈட்டப்படுகின்ற கழிவு செய்யப்பட்ட எதிர்கால காப்பாய்ச்சலின் மொத்தத் தொகைகிடையிலான வேறுபாடு.

சேதமீழ்ப்புத் கடன்கள்

அனைத்து ஒப்பந்த காப்பாய்ச்சல்களையும் சேகரிப்பதற்கு தொகுதி எதிர்பார்க்காத அல்லது அவை ஒப்பந்த ரீதியாக நிலுவையாக காணப்படுகின்றதை விட அவற்றை சேகரிப்பதற்கு எதிர்பார்க்கின்ற கடன்களாகும்.

தனிப்பட்ட ரீதியாக மதிப்பிடப்பட்ட சேதமீழ்ப்பு

இழப்பிற்கான தோற்றப்பாடு தனிப்பட்ட ரீதியாக முக்கியத்துவம் உள்ள அனைத்து கணக்குகளின் மீதும் அத்துடன் கூட்டான மதிப்பீட்டிற்காக தகமைபெறாத ஏனைய கணக்குகள் மீதும் மதிப்பிடப்படுகின்றது.

அருவச் சொத்துக்கள்

பௌதீக தன்மையற்ற சொத்தாகும். நிறுவன புலமைச் சொத்து (தனியுரிமைப் பத்திரம், வர்த்தக குறியீடுகள், பதிப்புரிமை, தொழில் முறையியல்கள் போன்ற விடயங்கள்), நல்லெண்ணெய்

மென்பொருள் மற்றும் வர்த்தக நாம அங்கீகாரம் என்பன இன்றைய சந்தையில் பொதுவான அருவச் சொத்துகளாகும்.

நொக்கு வட்டி

செயற்படாத கடன்கள் அல்லது முற்பணங்கள் மீது இடைநிறுத்தப்பட்டுள்ள வட்டி.

வட்டி வீத கூட்டி

சந்தை வட்டி வீதங்களிலுள்ள மாற்றங்களின் காரணமாக நிதி சாதனம் ஒன்றின் நியாயப் பெறுமதி அல்லது எதிர்கால காசுப் பாய்ச்சல் தளம்பலடைகின்ற இடராகும்.

பகிர்ப்பட்ட வட்டி

உழைக்கப்பட்ட சராசரி வட்டி வீதம் மற்றும் வட்டி ஈட்டுகின்ற சொத்துகள் அத்துடன் வட்டி கொண்டுள்ள பொறுப்புக்கள் என்பவற்றிற்கிடையிலான வேறுபாட்டினை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. வட்டி வீதங்கள், நாணய மாற்று விகிதங்கள், கடன் பரம்பல்கள் மற்றும் ஏனைய சொத்து விலைகள் போன்ற பலதரப்பட்டவை.

முதலீட்டு ஆதனம்

முதலீட்டு ஆதனம் என்பது மூலதன அதிகரிப்பிற்காக அல்லது பயன்படுத்தல் அல்லது விற்பனையை விட வாடகையினை உழைக்கின்ற பிடித்து வைக்கப்பட்ட (உரிமையாளர் மூலம் அல்லது நிதித் குத்தகை ஒன்றின் கீழ் வாடகைதாரர் மூலம்) ஆதனம் (காணி அல்லது கட்டிடம், - கட்டிடமொன்றின் பகுதி அல்லது இரண்டும்)

முதலீட்டு பிணையங்கள்

மூலதன வளர்ச்சிக்காகவும், அல்லது வருவாய்க்காகவும் முதிர்வுக்கென பிடித்து வைத்திருக்கும் வழமையான நோக்கத்துடனும் பெறுகைகளை ஈட்டுவதற்காக பெறுப்பட்ட பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணையங்கள்.

வட்டிவீத பரல்பரபரிமாற்றல் ஒப்பந்தம்

குறித்துரைத்த முதன்மைத் தொகையின் அடிப்படையில் ஒரு எதிர்கால வட்டிக்கு கொடுப்பனவுகளின் காலம் வேறொரு எதிர்கால காலத்திற்காக பரிமாற்றம் செய்யப்படுகின்ற இரு தரப்பினர்களுக்கிடையிலான (இணைத்தரப்பினர் என அறியப்படும்) உடன்பெக்கையொன்று.

முகக்கிய முகாமைத்துவ ஆளையினர்

நேரடியாகவோ, மறைமுகமாகவோ நிறுவனத்தின் செயற்பாடுகளை

திட்டமிடுவதற்கும் வழிகாட்டுவதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான அதிகாரமும் பொறுப்பும் கொண்டவர்கள் முக்கிய முகாமைத்துவ ஆளையினராவர்.

ஆற்றல் வீதம்

மொத்த வெளிப்படுத்தல்களுக்கான மூலதன அடுக்கு இன் விகிதாசார அளவொன்றாகும். மொத்த வெளிப்படுத்தல்கள் ஐந்தொகையிலுள்ள விடயங்கள், ஐந்தொகைக்கு அப்பாலான விடயங்கள் மற்றும் வருவிக்கப்பட்டவை ஆகியவற்றை உள்ளடக்கி உள்ளதுடன், வெளிப்படுத்தலின் கணக்கீட்டு அளவினை பொதுவாகப் பின்பற்றுகின்றன. இடர் அடிப்படையிலான மூலதனத் தேவைப்பாடுகளுக்காக இக்குறை நிரப்பு அளவீடானது வங்கித்துறையில் மேலதிக ஆற்றல் உருவாக்கப்பட்டதை கட்டுப்படுத்தும் நோக்கத்துக்காக ஏற்படுத்தப்பட்டதாகும்.

தீர்வுச் சொத்துக்கள்

காசாக வைத்துள்ள அல்லது ஏனைய வங்கிகளில் வைப்பாகவுள்ள, பரிமாற்று உண்டியல்கள் மற்றும் திறைசேரி உண்டியல்கள் போன்ற உடனடியாக காசாக மாற்றக் கூடியவாறுள்ள சொத்துக்கள்.

தீர்வுச் சொத்து வீதாசாரம்

காசாக அல்லது எதிர்பாரா பொறுப்புக்கள் உள்ளடங்கலாக மொத்த பொறுப்புக்களினால் பிரிக்கப்பட்ட உடனடியாக காசாக மாற்றக்கூடிய (இலங்கை மத்திய வங்கியினால் விதந்துரைக்கப்பட்டவாறு) சொத்துக்கள்.

ஆயுட்காலம் எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்புக்கள்

ஆயுட்காலம் எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்புக்கள் என்பது நிதியியல் சாதனத்தில் எதிர்பார்க்கப்பட்ட ஆயுளின் மீது அனைத்து சாத்தியமான தவணைதவணை மற்றும் நிகழ்வுகளில் இருந்தும் விளைகின்ற எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்புக்களாகும். "நிதியியல் சாதனங்கள்" மீதான இ.அ.நி 09 இற்கு அமைவாக எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்புகள் ஒதுக்கீடானது தோற்றம் பெற்றதிலிருந்து கொடுகடன் இடர்நேர்வில் முக்கிய அதிகரிப்பொன்று காணப்படவில்லையாயின் ஆயுள் எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன்

இழப்புகளின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும்.

தீர்வுத் தன்மை செயற்பாப்பு வீதம்
குறுகிய கால கட்டப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு வங்கியினால் வைத்திருக்கப்படும் உயர்திரவ சொத்துக்களை குறிப்பிடுகின்ற விகிதமானது சந்தை முழுவதுமான அதிர்வுகளை எதிர்பார்பதற்கான நோக்கங்களாக பொது நிலையான அழுத்த சூழ்நிலை ஒன்றினை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.

தீர்வுத் தன்மை கூட்டி

நிதியியல் பொறுப்புக்களுடன் இணையப் பெற்ற கட்டப்பாடுகளை நிறைவேற்றுவதில் நிறுவனமொன்று எதிர்கொள்கின்ற கட்டங்களின்

கடன்களும் முற்பணங்களும்

விலைகோரப்பட்ட மரபுசார்ந்த கடன் சொத்துக்கள் (தோற்றுவிக்கப்பட்ட அல்லது கையேற்கப்பட்ட).

மீள்ச் செலுத்தலை புறக்கணிக்கின்ற விளைவாக ஏற்பட்ட நடட்டம் (LGD)

கடன் பெற்ற ஒருவர் கடனை மீள்ச் செலுத்தாது விடுவதனால் கடன் கொடுத்தவருக்கு ஏற்படும் நடட்டத்தை மொத்தத் தொகையிலிருந்து விதாசாரமாக கட்டித் தீர்த்தல்.

பெறுமதிக்கான கடன் வீதம்

பெறுமதிக்கான கடன் வீதம் என்பது உண்மை ஆதனத்தின் மொத்த கணிப்பீட்டு பெறுமதியின் சதவீதம் ஒன்றாக முதலாவது ஈட்டின் தொகையினை வெளிப்படுத்துகின்ற கணித முறை வெளிப்படுத்தல் ஒன்றாகும். பெறுமதிக்கான கடன் வீதம் ஆனது கடனுக்கான பொருத்தமான இடர் நேர்வு மட்டத்தினை நிர்ணயிப்பதிலும் இதனால் கடன்படுகைக்கான கடனின் சரியான விலையினை நிர்ணயிப்பதிலும் பயன்படுத்தப்படுகின்றது.

சந்தை கூட்டி

வட்டி வீதங்கள், நாணய மாற்று வீதங்கள், கடன் பரவலாக்கங்கள் மற்றும் ஏனைய சொத்துக்களின் விலை மாற்றங்கள் என்பவற்றின் விளைவாக நிதிப் பத்திரங்களின் பெறுமதியில் நடட்டம் உருவாவதற்கான சாத்தியம் உள்ளதை இது விபரிக்கின்றது.

பொருண்மியம்

ஏதுமொரு கொடுக்கல் வாங்கல் அல்லது ஓர் நிகழ்வு ஒன்றின் ஒப்பீட்டு ரீதியான முக்கியத்துவம் அல்லது கொடுக்கல் வாங்கல்

➔ நிதியியல் மற்றும் வங்கியியல் அருஞ்சொற்கள் விளக்கத் தொகுப்பு

ஒன்று அல்லது நிகழ்வு ஒன்று விடுபட்டு அல்லது குறிப்பிடாது விடுதல் காரணமாக நிதிச் கூற்றுக்களை பயன்படுத்தும் தரப்பினர்களது தீர்மானங்களை எடுக்கும் செயற்பாடுகளுக்கு அது தடங்களை ஏற்படுத்துமாயின் அது ஒரு முக்கியத்துவம் கொண்ட விடயமாகும்.

நிகர வட்டி வருமானம்
முதலீட்டுத் துறையிலிருந்து கிடைக்கும் வட்டி வருமானத்திற்கும் வைப்புகள் மீது செலுத்தப்படும் வட்டிக்கும் இடையிலான வேறுபாடு.

செயற்பாடாத கடன்கள் (செபக)
மூன்று மாதங்களுக்கும் அதிகமாக கடன் தவணைகளில் தவறுதல்கள் செய்யப்பட்ட கடன்கள்.

நொல்டோ கணக்குகள்
உள்ளநாட்டு வங்கியொன்றினால் வெளிநாட்டில் அந்நாட்டு நாணயத்தில் பேணப்படும் வாங்கிக் கணக்கு. இவை வெளிநாட்டுச் செலாவணி வியாபார கொடுக்கல்வாங்கல்கள் தீர்ப்பளிப்பதற்கு வசதியளிக்கின்றது.

செயற்பாடாத கடன்களின் வீக்தம்
மொத்த கடன்களும் முற்பணங்களும் துறையை (ஐயக் கணக்கில் உள்ள நிகர வட்டி) மொத்த செயற்பாடாத கடன்களும் முற்பணங்களும் துறையினால் வகுக்கும் போது வருவது.

தேறிய நிலையான நிதியியல் வீக்தம்
அழுத்தத்துடன் கூடிய மட்டத்தை ஊகித்து தேவைப்படும் உறுதியான நிதியிடலுக்கு ஒருவருடத்துக்கு மேற்பட்ட காலத்தில் கிடைக்கக் கூடிய உறுதியான நிதியியல் விகிதம். கிடைக்கக் கூடிய உறுதியான நிதியியல் விகிதம். கிடைக்கக் கூடிய உறுதியான நிதியிடலானது பங்கு மூலதனம், ஒருவருடத்துக்கு மேலான முதிர்ச்சியுடனான விருப்பு இருப்பு மற்றும் ஒருவருடத்துக்கு மேலான மதிப்பிடப்பட்ட பொறுப்புக்கள் ஆகியவற்றை உள்ளடக்கும். பசல் III விதிகள் இந்த விகிதாசாரத்தை 2018 இல் இருந்து 100% ஆக வேண்டியுள்ளன. தேறிய நிலையான நிதியியல் விகிதமானது இன்னமும் அவதானிப்புக் காலப்பகுதிக்கு உட்பட்டுள்ளதுடன், எதிர்பார்க்காத விளைவுகள் எதனையும் செயற்படுத்துவதற்கான மீளாய்வுகளை மேற் கொள்ளும்.

ஐந்தொகைக்கு அப்பாலான கொடுக்கல் வாங்கல்கள்
நிதி நிலைமை தொடர்பான கூற்று வெளியிடும் தினத்திற்கு இனங்காணப்படாத, இருப்பினும் எதிர்பாராது நிகழும் பொறுப்புக்களை ஏற்படுத்தும் சொத்துக்கள் அல்லது பொறுப்புக்கள்.

தொழிற்பாட்டு இடர்
பரிபூரணமற்ற மற்றும் குறையாடுள்ள உள்ளக செயற்பாடுகள், நபர்கள், அமைப்புக்கள், வெளிவாரிச் சம்பங்கள் காரணமாக ஏற்படக்கூடிய இடர்.

திறந்த கொடுகடன்
கிட்டுக்குள்ளாகும் தன்மை வீக்தம் ஒழுங்குமுறைப்படுத்தல் தளத்தின் சதவீதமொன்றாக வெளிப்படுத்தப்பட்ட மொத்த தேறிய செயற்பாடற்ற கடன்களும் முற்பணங்களும்.

தாய் (நிறுவனம்)
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட உப நிறுவனங்களை கொண்டுள்ள தாய்க் கம்பனி.

சொத்துப்பட்டியல்
அரசாங்க பிணையங்களில் முதலீடுதல், கடன்களும் முற்பணங்களும், மூலதனங்கள் மற்றும் அவை போன்றவை உள்ளடங்கலாக ஒரு தொகையான முதலீடுகள்.

கடனை மீளச் செலுத்தாது வீடும் சாத்தியக் கூறுகள்
கடனாளி தனது கடனை மீளச் செலுத்தும் பொறுப்புக்களை புறக்கணிப்பு செய்யக்கூடிய சாத்தியக்கூறினை மதிப்பீடு செய்ய உபயோகிக்கப்படும் வகைப்படுத்தல் முறை.

எதர்வுகூறப்பட்ட அலகு வரவு முறை
இறுதி கடப்பாட்டினை கட்டியெழுப்புவதற்கு ஒவ்வொரு உரித்திற்கும் மேலதிக அலகு ஒன்றிற்கான அதிகரிப்பினை ஏற்படுத்துகின்ற மற்றும் ஒவ்வொரு அலகினையும் வேறாக அளவிடகின்றவாறான வொரு சேவைக் காலத்தினையும் காண்கின்ற ஆயுட்கணிப்பீட்டு மதிப்பீட்டு முறையாகும். அத்தகைய சொத்து அல்லது வருமானம் மிகைத்து கூறப்படவில்லை என்ற அத்துடன் பொறுப்புகள் அல்லது செலவுகள் குறைத்து கூறப்படவில்லை என்ற நிச்சயமற்ற நிலைமையின் கீழ்

மதிப்பீடுகளை மேற்கொள்வதில் தீர்மானத்தை பிரயோகிப்பதற்கு அவதானிக்க மட்டத்தினை உட்சேர்த்தல் அவசியமாகும்.

சராசரி சொத்துக்கள் மீதான இலாபம்
சராசரி மொத்தச் சொத்துக்களின் சதவீதமாக வெளிப்படுத்தப்பட்ட வரிக்கு பிந்திய இலாபம்.

சராசரி பங்கு மூலதனத்தின் மீதான இலாபம்
சராசரி சாதாரண பங்குதாரரின் பங்குமூலதனத்தின் சதவீதமாக வெளிப்படுத்தப்பட்டுள்ள உரிமையாளர்களுக்கு பகிர்நதளிக்கத்தக்க தேறிய இலாபம்.

தொடர்புடைய தரப்பினர்கள்
நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நிதி மற்றும் செயற்பாட்டு தீர்மானங்கள் எடுக்கும் போது, ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினர் மீது கட்டுப்பாடுகளை ஏற்படுத்துவதற்கான தகைமையை கொண்டவர்கள் அல்லது மற்றொரு தரப்பினர் மீது குறிப்பிடத்தக்க ஆதிக்கம் செலுத்தக்கூடியவர்கள்.

தொடர்புடைய தரப்பினர் கொடுக்கல் வாங்கல்
தொடர்புடைய தரப்பினர் கொடுக்கல் வாங்கல் என்பது அறிக்கையிடும் நிறுவனத்திற்கும் தொடர்புடைய தரப்பினர் ஒருவருக்குமிடையில் விலை அறவிடப்பட்டுள்ளதா என்பதனை கருத்திற்கொள்ளாது வளங்களை, சேவைகளை அல்லது கடப்பாடுகளை மாற்றம் செய்வதாகும்

வரப்போக்கள்
மீள் கொள்வனவு ஒப்புநதங்கள் நிலையான விலை மற்றும் அதற்கான வட்டியுடன் பின்னொரு திகதியில் அவற்றை வாங்கிக் கொள்வதற்கான கடப்பாட்டுடன் கடன் பெறுபவர்களுக்கு விற்கப்படும் பிணையங்கள்

நேர்மாற்று மீள் கொள்வனவு ஒப்புநதம்
வங்கி ஒன்றினால் அல்லது வணிகர் ஒருவரினால் பிணையங்கள் கொள்வனவிலையும் குறித்துரைக்கப்பட்ட விலையில் எதிர்கால திகதியொன்றில் விற்பனை செய்வவருக்கு மீள்விற்பனை செய்வதனையும் ஈடுபடுத்துகின்ற கொடுக்கல் வாங்கலாகும்.

வருவாய் ஒதுக்கம்
எதிர்கால பங்கிடல்களுக்காகவும், முதலீடுகளுக்காகவும் ஒதுக்கி வைக்கப்பட்டவை.

இடர் நிறையேற்றப்பட்ட சொத்துக்கள்
நிதி நிலைமை கூற்றுக்கமைவான மொத்தச் சொத்துக்களின் தொகை மற்றும் ஐந்தொகைக்கு அப்பாலான வெளிப்படுத்தல்களுக்குச் சமமான கடன் தொகை ஆகியன பொருத்தமான இடர் நிறையேற்றல் காரணிகளால் பன்முகப்படுத்தப்படுகின்றன. அனைத்து இடர் மூலங்களும், நிதிச் சொத்துக்களின் நியதிக்கப்பட்ட பெறுமதியைத் திருத்துவதற்காக ஒருமித்து கவனத்தில் எடுக்கப்படுகின்றன.

ரூபாய் கடன்
இலங்கை அரசாங்கத்தின் சார்பாக இலங்கை மத்திய வங்கியினால் வழங்கப்படும் ரூபா பிணையங்கள்.

பங்குடைமையாளர்களின் நிதிகள்
1988இல் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக உருவாக்கப்பட்ட ஒரு மூலதன ஒதுக்கு.

கொடுக்கடன் இடர் நேர்வில் முக்கிய அதிகரிப்பு
இ.அ.நி. 09 இற்கு அமைவாக நிதியியல் சாதனம் ஒன்றின் மீது தவணைதவறும் இடர்நேர்வு அதன் இனங்காணலில் இருந்து குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளதா என்பதனை நிறுவனம் மதிப்பிடவேண்டும். முதியீடானது தொடர்புடைய அத்துடன் அளவிற்கு மிஞ்சிய செலவு அல்லது முயற்சிகள் இன்றி கிடைக்கத்தக்க நியாயமான மற்றும் துணையளிக்கத்தக்க தகவல்களை கருத்திற்கொள்ள வேண்டும். 30 நாட்களுக்கு மேல் கடந்த கால நிலுவையாக காணப்படுகின்ற போது ஆரம்ப இனங்காணலில் இருந்து நிதியியல் சொத்தொன்றின் மீதான கொடுகடன் இடர்நேர்வு குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது என்ற நியமத்தில் தள்ளுபடி செய்யத்தக்க முனணகம் ஒன்று காணப்படும்.

முதன்மை தொகை மற்றும் வட்டி கொடுப்பனவுகள் பரிசோதனை
முதன்மை தொகை மற்றும் வட்டி கொடுப்பனவுகள் பரிசோதனை என்பது வகைப்படுத்தல் செயல்முறையின் இரண்டாம் படிமுறையாக மேற்கொள்ளப்படுகின்றது “முதன்மை தொகை” என்பது ஆரம்ப இனங்காணலில்

→ நிதியியல் மற்றும் வங்கியியல் அருஞ்சொற்கள் விளக்கத் தொகுப்பு

நிதியியல் சொத்தின் சீர்மதிப்பு பெறுமதி என வரைவிலக்கணம் செய்யப்பட்டுள்ளதுடன் முதன்மைத் தொகையின் மீள்கொடுப்பனவுகள் அல்லது கட்டுப்பணம் அல்லது கழிவின் மதிப்பு குறைத்தல் காரணமாக மாற்றமடையலாம் “வட்டி” என்பது பணத்தின் காலப்பெறுமதிக்கான கைமாறு என வரைவிலக்கணம் செய்யப்பட்டுள்ளதுடன் முதன்மை தொகை செலுத்தப்பட வேண்டியதுடன் இணையப்பெற்ற கொடுகடன் இடர்நேர்விற்கான கைமாறாகவும் வரைவிலக்கணம் செய்யப்பட்டுள்ளது. நிதியியல் சொத்தொன்று முதன்மைதொகை மற்றும் வட்டி கொடுப்பனவுகள் பரிசோதனையிணையினை சித்தியடையும் எனின் சேகரிப்பதற்காக வைத்திருக்கப்படும் தொழில் மாதிரி பரிசோதனையினை நிறைவுசெய்யுமாயின் மதிப்பு குறைக்கப்பட்ட செலவின வகைப்படுத்தப்பட்ட அல்லது “சேகரிப்பதற்கும் விற்பனை செய்வதற்கும்” தொழில் மாதிரி பரிசோதனையினை நிறைவு செய்யும் எனில் ஏனைய அனைத்தையும் உள்ளடக்கிய வருமானம் ஊடாக சீர்மதிப்பு பெறுமதியில் வகைப்படுத்தப்படும். நிதியியல் சொத்தொன்று முதன்மைத் தொகை மற்றும் வட்டி கொடுப்பனவுகள் பரிசோதனை சித்தியடைய தவறுமெனில் அதன் ஒட்டுமொத்தத்தினையும் இலாபம் அல்லது நட்டம் ஊடாக சீர்மதிப்பு பெறுமதியில் வகைப்படுத்தப்பட வேண்டும்.

பின்னிகழ்வு பொறுப்புகள்

கடன் இறுக்க வகையற்ற தன்மை அல்லது தீர்த்துக்கட்டுதல் நிகழ்வின் போது ஏனைய கடன் கொடுனர்களின் கோரிக்கைகளின் பின்னர் தரப்படுத்தப்படும் பொறுப்புகளாகும்.

நியதிச்சட்ட ஒதுக்கு நிதி

1988இன் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாக, உருவாக்கப்பட்ட ஒரு மூலதன ஒதுக்கு.

அழுத்தப் பரிசோதனை

முன்னெப்போதும் காணப்படாத வேறுபட்ட கடுமையான நிலைமையில் வங்கி செயற்பட முடியுமானது என்பதைக் காட்டும் ஒருங்கிணைந்த பரிசோதனை.

கூணை நிறுவனம்

தாய் நிறுவனம் என அறியப்படும் வேறொரு நிறுவனத்தினால் கட்டுப்படுத்தக்கூடிய, கூட்டுத் தொழில் போன்ற ஒன்றிணைக்கப்படாத நிறுவனம் ஒன்றை உள்ளடக்கியுள்ள ஒரு நிறுவனமாகும்.

தோற்றத்திலும் பார்க்க கருத்து முக்கியத்துவம்

கொடுக்கல் வாங்கல்கள் பற்றிய நிதித் கூற்றுக்களில் கணக்கீட்டு விதம் மற்றும் எடுத்துரைத்தல் அத்துடன் நிகழ்வுகள் வெறுமனே சட்டவடிவில் அன்றி அவற்றின் முக்கியத்துவம் மற்றும் நிதிசார் நம்பகத்தன்மை மூலம் ஆளப்பட வேண்டும் என்பதனை கருத்திற் கொள்ளல்.

கொடுக்குமாரல் (நாணயம்)

அதே இடத்திலான தீர்ப்பனவுக்காக சமகால நாணயக் கொள்வனவும் முன் தீர்ப்பனவுக்காக அதே நாணயத்தை அதே தொகையில் விற்பனையும் மாற்று வழியாக இது நாணயம் ஒன்றின் சமகால அதே இடத்திலான விற்பனையும் முன்னோக்கிய கொள்வனவும்.

மூலதன அடுக்கு I

நிரந்தர பங்குதாரர்களின் பங்கு மூலதனம் மற்றும் ஒதுக்குகள் ஆகியன வைத்திருக்கப்பட்ட வருவாய்கள் அல்லது ஏனைய மிகைகளின் பகிர்வுகளினால் உருவாக்கப்பட்டு அல்லது அதிகரிக்கப்பட்டு வங்கியின் நிதி உறுதிப்பாட்டின் மைய வழிமுறைகளை பிரதிநிதித்துவப் படுத்துகின்றன.

மூலதன அடுக்கு II

மீள்மதிப்பீட்டு பெறுகைகள், பொதுவான ஒதுக்கங்கள் மற்றும் மூலதனக் கருவிகள் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் குறைநிரப்பு மூலதனமாகும். இவை பங்கு மூலதனம் மற்றும் படுகடன் ஆகியவற்றின் குறிப்பிட்ட சில பண்புகளான கலப்பு மூலதனக் கருவிகள் மற்றும், அதற்குட்பட்ட தவணைக்கடன்கள் போன்றவற்றை இணைத்துள்ளன.

மொத்த மூலதனம்

மைய மூலதனம் (அடுக்கு I) மற்றும் குறைநிரப்பு மூலதனம் (அடுக்கு II) என்பவற்றின் கூட்டே மொத்த மூலதனமாகும்.

திறைசேர் உண்டியல்

இலங்கை அரசாங்கம் சார்பாக இலங்கை மத்திய வங்கியினால் ஏல விற்பனை அடிப்படையில் விநியோகிக்கப்பட்ட குறுகிய கால படுகடன் சாதனமொன்றாகும்.

திறைசேர் முறி

இலங்கை அரசாங்கம் சார்பாக இலங்கை மத்திய வங்கியினால் ஏல அடிப்படையில் வழங்கப்படும் நீண்ட கால படுகடன் சாதனமொன்றாகும்.

பன்னிரண்டு மாத எதிர்பார்க்கப்பட்ட

கொடுகடன் இழப்புகள்

அறிக்கையிடும் திகதியின் பின்னர் 12 மாதங்களினுள் சாத்தியமாக காணப்படுகின்ற நிதியியல் சாதனம் ஒன்றின் மீதான தவணை தவறுதலில் இருந்து ஏற்படுகின்ற எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்புகளை பிரதிநிதித்துவப் படுத்துகின்ற ஆயுட்கால எதிர்பார்க்கப்பட்ட கொடுகடன் இழப்புகளின் பாகமொன்றாகும்.

கூறு நம்பிக்கை

நம்பிக்கை ஒப்பந்த நியதிகளின் கீழ் பிணையங்களில் முதலீடுதவறாக வடிவமைக்கப்பட்ட பொறுப்பேற்றல். பயன்பாட்டு ஆயுட்காலம் பயன்பாட்டு ஆயுட்காலம் என்பது நிறுவனமொன்றினால் அல்லது பயன்படுத்துவதற்காக கிடைக்கத்தக்க இருக்க வேண்டிய அல்லது நிறுவனமொன்றின் மூலமான சொத்திலிருந்து பெற்றுக் கொள்ளப்படுவதற்கு எதிர்பார்க்கப்படும் அதே கூறுகள் கிடைக்கப் பெறுவதற்கு சொத்தொன்று எதிர்பார்க்கப்படுவதன் மீதான காலமாகும்.

பெறுமதி சேர்க்கப்பட்டவை

வங்கிச் சேவை மற்றும் ஏனைய சேவைகளை வழங்குவதன் ஊடாக தோற்றுவிக்கப்பட்ட அத்தகைய சேவைகளை வழங்குவதன் கிரயத்தை கழித்த சொத்து, சேர்க்கப்பட்ட பெறுமதியானது வரிகள் மற்றும் விரிவாக்கல் மற்றும் வளர்ச்சிக்காக பிடித்து வைக்கப்பட்டவை வாயிலாக ஊழியர்கள், மூலதன வழங்குநர்கள் மற்றும் அரசாங்கம் என்பவற்றுக்கு மத்தியில் ஒதுக்கீடு செய்யப்படுகின்றது.

இடர்வுள்ள பெறுமதி

சந்தை வீதங்களின் மற்றும் விலைகளின் அசைவுகள் காரணமாக குறித்த காலவீச்சொன்றிலும் ஊகிக்கப்பட்ட நம்பிக்கை மட்டமொன்றிலும் இடர் நிலைமைகள் மீதான சாத்தியமான நட்டங்களை மதிப்பிடுவதற்கான நுட்பமொன்றாகும்

முதிர்வின் போதான வீளைவு

ஏதிர்கால காகப்பாய்ச்சலுக்கான தற்போதைய பெறுமதி, பிணையத்தின் தற்போதைய விலைக்குச் சமமாக இருக்கும் கழிவு வீதம்.

வங்கியின் பெயர்

தேசிய சேமிப்பு வங்கி

சட்ட வடிவம் (GRI 102-5)

1971 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க தேசிய சேமிப்பு வங்கிச் சட்டத்தினால் இலங்கையில் கூட்டிணைக்கப்பட்டு, 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கியியல் சட்டத்தினால் உரிமம் பெற்ற சிறப்பு வங்கி அந்தஸ்து வழங்கப்பட்ட அரசுக்கு சொந்தமான ஓர் வங்கி.

பதிவு செய்யப்பட்ட அலுவலகம் மற்றும் தலைமை அலுவலகம் (GRI 102-3)

“சேமிப்பு இல்லம்”,

இலக்கம் 255, காலி வீதி,

கொழும்பு 03, இலங்கை.

தொலைபேசி: +94 11 257 3008-15

தொலைநகல்: +94 11 257 3178

வாடிக்கையாளர் சேவை இலக்கம்:

+94 11 237 9379

சுருக்க குறியீடு: 1972

மின்னஞ்சல்: nsbgen@nsb.lk

வலைத்தளம்: <http://www.nsb.lk>

ஸ்விப்ட் குறியீடு: NSBALKLX

வங்கி குறியீடு: 7719

வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN):

409046266

சேவை நிலையங்கள்

261 கிளைகள்

384 ATMs/CRMs

முகவர் வலையமைப்பு

நாடு முழுவதும் 653 தபால் நிலையங்கள்

மற்றும் 3,411 உப தபால் நிலையங்கள்

உள்நாட்டுத் தரப்படுத்தல்கள்

லங்கா தரப்படுத்தல் முகவரினால் [LRA] AAA

(நிலைத்த) கடன் தரப்படுத்தல்.

பணிப்பாளர்கள் சபை

கலாநிதி ஹர்ஷ கப்ரல் - (தலைவர்)

திரு ஜுட் நிலுவக்ஷன் - பணிப்பாளர் (பதவிவழி)

திரு எஸ் ஆர் டபிள்யூ எம் ஆர் பீ சத்குமார் -

பணிப்பாளர் (பதவிவழி)

திரு எச் கே டி லக்ஷ்மன் காமினி -

பணிப்பாளர்

திரு துஸ்யந்த பஸ்நாயக்க - பணிப்பாளர்

பொது முகாமையாளர்

திரு எம் பி ஏ டபுள்யூ பீரீஸ்

சபை செயலாளர்

திருமதி அனுபமா முகாந்திரம்

சபைக் கணக்காய்வுக் குழு (BAC)

திரு துஸ்யந்த பஸ்நாயக்க (தலைவர்)

திரு ஜுட் நிலுவக்ஷன்

திரு எச் கே டி லக்ஷ்மன் காமினி

சபை ஒருங்கிணைந்த இடர் முகாமைக் குழு (BIRMC) ***சபை மனித வள மற்றும் ஊதியக் குழு (BHRRC)**

திரு எஸ் ஆர் டபிள்யூ எம் ஆர் பீ சத்குமார்

(தலைவர்)

திரு ஜுட் நிலுவக்ஷன்

திரு எச் கே டி லக்ஷ்மன் காமினி

சபை நியமனக் குழு (BNC) ***இணக்கப்பாட்டு அதிகாரி**

திருமதி ஐ கே எல் சசி மகேந்திரன்

பொது தகவல் அதிகாரி

(இலக்கம் 12-2016 தகவல் அறியும் உரிமைச்

சட்டத்திற்கு அமைவாக)

திரு சந்தன திசாநாயக்க

கணக்காய்வாளர்கள்

கணக்காய்வாளர் தலைமை அதிபதி

கணக்கியல் ஆண்டு

31 டிசம்பர்

தேசிய சேமிப்பு வங்கியின் சேய்**உரிமங்கள் நிறுவனத்தின் பெயர்**

வரையறுக்கப்பட்ட தேசேவ நிதிய

முகாமைக் கம்பனி

பதிவு செய்யப்பட்ட அலுவலகம் மற்றும்**தலைமை அலுவலகம்**

இலக்கம். 400, காலி வீதி,

கொழும்பு 03, இலங்கை.

தொலைபேசி: +94 11 242 5010-12,

+94 11 256 5957

தொலைநகல்: +94 11 256 4706,

+94 11 257 4387

மின்னஞ்சல்: nsbfmc@nsb.lk

வலைத்தளம்: [https://www.nsb.lk/fund-](https://www.nsb.lk/fund-management)

management

ஸ்விப்ட் குறியீடு: NSBFLKXXXX

வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN):

134008512

பிரதம நிறைவேற்று அதிகாரி

திரு. டி பி எல் அபயசிங்க

கணக்காய்வாளர்கள்

கணக்காய்வாளர் தலைமை அதிபதி

கம்பனி செயலாளர்

திருமதி .பர்சானா அனி.ப்

நிறுவனத்தின் பெயர்

வரையறுக்கப்பட்ட இலங்கை சேமிப்பு வங்கி

பதிவு செய்யப்பட்ட அலுவலகம்**மற்றும் தலைமை அலுவலகம்**

இலக்கம்: 265, வார்டு இடம்,

கொழும்பு 07, இலங்கை.

தொலைபேசி: +94 11 267 4700/1/2/3,

269 1721-2

தொலைநகல்: 94 11 267 4705-6

மின்னஞ்சல்: info@sbsbl.lk

வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN):

134013370

பொது முகாமையாளர்

திரு எம் ஏ சுஜித் பெர்னாண்டோ

கணக்காய்வாளர்கள்

கணக்காய்வாளர் தலைமை அதிபதி

கம்பனி செயலாளர்

திருமதி. டி ஆர் என் யு பெரமுன

*பெரும்பாலான பணிப்பாளர்களின் பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து 2023இல் பணிப்பாளர் சபை ஐந்து பணிப்பாளர்களுடன் கோரம் தேவைப்பாட்டை பூர்த்தி செய்ய மீள் கட்டமைக்கப்பட்டது. முழுப்பணிப்பாளர் சபை ஏழு பணிப்பாளர்களை கொண்டிருப்பதுடன் மேலும் இரண்டு பணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். நிதியறிக்கைகளை கணக்காய்வு தலைமை அதிபதி கையொப்பமிட்ட தினத்தில் சபை நியமனக்குழு மற்றும் சபை ஒருங்கிணைந்த இடர் முகாமைக் குழு என்பன மீள் உருவாக்கப்பட்டிருக்கவில்லை.

குறிப்பு



**This Integrated Annual Report is
GHG-neutral**

Produced by Smart Media (Pvt) Limited, a GHG-neutral company that reduces and offsets its direct and indirect greenhouse gas emissions through certified sources.

Net-zero GHG since 2011





தேசிய சேமிப்பு வங்கி

“சேமிப்பு இல்லம்”,
இலக்கம் 255, காலி வீதி, கொழும்பு 03, இலங்கை.
தொலைபேசி: +94 11 257 3008-15
தொலைநகல்: +94 11 257 3178
மின்னஞ்சல்: nsbgen@nsb.lk
வலைத்தளம்: <http://www.nsb.lk>

ISBN 978-624-5790-04-3



Scan the QR code with your smart device or login to
<https://www.nsb.lk/>



Follow NSB

